

Barcode - 9999990842055

Title - south indian inscriptions vol.5

Subject - tribes, india

Author -

Language - english

Pages - 542

Publication Year - 1986

Creator - Fast DLI Downloader

<https://github.com/cancerian0684/dli-downloader>

Barcode EAN.UCC-13



9 999999 084205

GOVERNMENT OF INDIA

**ARCHAEOLOGICAL SURVEY OF INDIA**

Central Archaeological Library

NEW DELHI

ACC. NO. 73025

CALL NO. R 417.34/I.D.A/S.I.I

D.G.A 79



Reprint 1986

श्री १७३  
अवधि पर्यन्त ..... विनाक. १६. ११. १९६६  
संख्या संख्या R/17.34/I.D.A./SII.  
यन्त्रालय नई दिल्ली  
भारतीय पुरातत्व विभाग

©

Archaeological Survey of India

Price : Rs. 190.00

Printed at Bengal Offset Works, New Delhi.  
Tel. 524200

## PREFACE

The earlier volumes of the South Indian Inscriptions Series, which contain the texts of a large number of Tamil, Telugu and Kannada inscriptions have been long out of print and many academic institutions of recent origin keenly feel the absence of these very important volumes in their libraries. It has therefore been decided to reprint those volumes and make them available to the world of scholars. Volume V is the second of this Reprint Series and will be followed in quick succession by the subsequent ones.

I wish to register my thanks to Dr. M.S. Nagaraja Rao, Director General, Archaeological Survey of India whose abiding interest in the promotion of epigraphical studies has enabled the implementation of this long awaited reprint scheme. The credit for the planning and speedy execution of the printing work goes to Shri J.C. Gupta, Production Officer, Archaeological Survey of India, New Delhi.

K.V. Ramesh  
Director (Epigraphy)

Mysore

14.6.1986



ARCHÆOLOGICAL SURVEY OF INDIA

NEW IMPERIAL SERIES, VOL. XLIX

---

SOUTH-INDIAN INSCRIPTIONS (TEXTS)

VOLUME V

MISCELLANEOUS INSCRIPTIONS FROM THE  
TAMIL, MALAYALAM, TELUGU AND KANNADA COUNTRIES

(WITH THREE PLATES)

EDITED

BY

RAO BAHADUR H. KRISHNA SASTRI, B.A.,  
*Government Epigraphist for India*


---

MADRAS

PRINTED BY THE SUPERINTENDENT, GOVERNMENT PRESS

---

1925





## P R E F A C E

---

THIS is Volume V of the South-Indian Inscriptions now (from Volume IV) called "South-Indian Inscriptions (Texts)" and issued in pursuance of the order of Government of Madras noted in the preface to Volume IV. It comprises texts of 1,414 inscriptions commencing with No 452 of the Madras Epigraphical collection for 1893 and ending with No. 51 of the same collection for 1897. In the case of inscriptions which have been published already references are given, as in the previous volume, to pages and volumes of the publication where they have appeared. The transcripts of the inscriptions herein printed were first prepared by the Office of the Assistant Archæological Superintendent for Epigraphy, Madras, and have now been carefully checked by this Office with reference to the impressions secured in the years 1893 to 1897 and wherever doubts have arisen as regards the completeness of the records or of their readings, such have been examined *in situ* and the transcripts revised. But, it must be said, that this procedure could not be adopted in the case of all the inscriptions included in this volume. As such, it is likely that there is scope for emendations here and there which must be done only when editing the records critically, as in the *Epigraphia Indica*.

The volume was taken on hand in January 1923 and completed in April 1925. In most cases two proofs were read through and corrected before the matter was finally ordered to be struck off. Besides Tamil, Telugu, Kanarese and Malayalam inscriptions printed in the respective scripts, the volume contains a few Oriya records (Nos. 1006, 1119, 1152, 1161) which are printed in the Devanagari type. Of these last, the texts given have to be considered as tentative since there are no published inscriptions in this language and script to afford comparison and since scholars capable of handling them are also few.

As in the previous volume a list of villages whose inscriptions are embodied is given by districts and the general numbers of the inscriptions contained in them are noted against each for easy reference. Appendix I gives the texts of the inscriptions of Virinchipuram whose abstract of contents is noted in the South-Indian Inscriptions, Volume I, but whose full texts I promised to furnish in this volume—vide foot-note I on page 4 of Volume IV (Texts). Appendix II is a list of Additions and Corrections to Volume IV (Texts), for some of which I am indebted to the unflagging zeal of that veteran scholar of South-Indian Epigraphy Professor E. Hultzsch of Halle, Germany.

H. KRISHNA SASTRI,  
*Government Epigraphist for India.*



# TABLE OF CONTENTS

	General Nos.		General Nos.
<b>BELLARY DISTRICT.</b>			
<i>Hospet taluk—</i>			
Sankalapuram ... ..	1353		
<b>CHINGLEPUT DISTRICT.</b>			
<i>Chingleput taluk—</i>			
Tirukkalukkunram... ..	460 to 488		
<i>Conjeeveram taluk—</i>			
Conjeeveram ... ..	566 and 567		
Damal ... ..	1004		
Manimangalam ... ..	882 to 892		
<i>Madurantakam taluk—</i>			
Kadapperi ... ..	994 to 1003		
Madurantakam ... ..	991 to 993		
<i>Saidapet taluk—</i>			
Madras ... ..	221, 854 to 863		
St. Thomas' Mount ... ..	853		
Tiruvorriyur ... ..	1354 to 1360		
<i>Sriperumbudur taluk—</i>			
Sivapuram ... ..	881		
<i>Tiruvallur taluk—</i>			
Narasingapuram ... ..	880		
Tiruppassur ... ..	1361 and 1362		
<b>CHITTOOR DISTRICT.</b>			
<i>Chittoor taluk—</i>			
Vallimalai ... ..	561 to 564		
<b>COCHIN STATE.</b>			
Parola ... ..	788		
Tirukkulasekharapuram ... ..	790 and 791		
Tiruvanjikkulam ... ..	789		
Trisur ... ..	785 to 787		
<b>COIMBATORE DISTRICT.</b>			
<i>Coimbatore taluk—</i>			
Perur ... ..	223 to 246		
<i>Dharapuram taluk—</i>			
Kolinjivadi ... ..	256 to 261		
<i>Palladam taluk—</i>			
Tirumuruganpundi ... ..	247 to 255		
<b>GANJAM DISTRICT.</b>			
<i>Chicacole taluk—</i>			
Arasavilli ... ..	1342 to 1344		
Dirghasi ... ..	1149		
Rajolu ... ..	1346		
Ravipadu ... ..	1345		
Ronanki ... ..	1347 and 1348		
Srikurmam ... ..	1150 to 1341		
<b>GANJAM DISTRICT—cont.</b>			
<i>Mandasa Zamindari—</i>			
Mahendragiri ... ..	1349 to 1352		
<i>Parlakimedi taluk—</i>			
Mukhalingam ... ..	1005 to 1148		
<b>GODAVARI DISTRICT.</b>			
<i>Cocanada taluk—</i>			
Bhimavaram ... ..	31 to 95		
Sarpavaram ... ..	1 to 30		
<i>Narasapur taluk—</i>			
Palakol ... ..	120 to 166		
<i>Peddapuram taluk—</i>			
Tirupati ... ..	100 to 104		
<i>Pithapuram taluk—</i>			
Pithapuram ... ..	96 to 99		
<i>Rajahmundry taluk—</i>			
Rajamahendri ... ..	116 to 119		
<i>Razolu taluk—</i>			
Palivela ... ..	105 to 115		
<b>KISTNA DISTRICT.</b>			
<i>Ellore taluk—</i>			
Ellore ... ..	167 to 194		
Tadikalpudi ... ..	195 to 210		
<i>Gudivada taluk—</i>			
Gudivada ... ..	211 to 220		
<b>MADURA DISTRICT.</b>			
<i>Dindigal taluk—</i>			
Dadikkombu ... ..	291 and 292		
Dindigal .. ..	289 and 290		
<i>Madura taluk—</i>			
Kilamattur ... ..	304		
<i>Melur taluk—</i>			
Kiranur ... ..	262 to 284		
<i>Nelakkottai taluk—</i>			
Tenkarai ... ..	293 to 302		
Vikkiramangalam ... ..	303		
<i>Palni taluk—</i>			
Palani ... ..	285 to 288		
<b>MALABAR DISTRICT.</b>			
<i>Calicut taluk—</i>			
Calicut ... ..	783 and 784		
<i>Ernad taluk—</i>			
Kadalundi ... ..	781 and 782		
<i>Palghat taluk—</i>			
Kalpatti ... ..	769		

Received from Publications Division, G. S. J. No. D. 100/1954

	General Nos.
<b>MALABAR DISTRICT—cont.</b>	
<i>Ponnani taluk—</i>	
Anakarai .. .. .	776 and 777
Panniyur .. .. .	778 to 780
Sembaravattam .. .. .	770
Sukhapuram .. .. .	772 to 775
Verur .. .. .	771
<b>MYSORE STATE.</b>	
<i>Bangalore (Museum)—</i>	
(From) Doddahundi .. .. .	490
<i>Kolar district.</i>	
Mindigal .. .. .	843
<i>Nanjangud taluk—</i>	
Echiganahalli .. .. .	559
Nandigunda .. .. .	557
Sindhuvalli .. .. .	558
Suttur .. .. .	556
<i>Seringapatam taluk—</i>	
Balmuri .. .. .	560
<b>NELLORE DISTRICT.</b>	
<i>Kandukur taluk—</i>	
Singarayakonda .. .. .	508 and 509
<i>Kavali taluk—</i>	
Jaladanki .. .. .	506 and 507
Kavali .. .. .	505
<i>Nellore taluk—</i>	
Nellore .. .. .	491 to 504
<i>Ongole taluk—</i>	
Chodalavada .. .. .	510 and 511
<b>NORTH ARCOT DISTRICT.</b>	
<i>Arcot taluk—</i>	
Panchapandavamalai .. .. .	565
<i>Arkonam taluk—</i>	
Takkolam .. .. .	1364 to 1382
Tiruvallangadu .. .. .	877 to 879 and 1363
<i>Guliyattam taluk—</i>	
Kilmuttugur .. .. .	864 to 866
Tiruvallam .. .. .	489
Udayendiram .. .. .	222
<i>Kudambattur taluk—</i>	
Anaikkattattur .. .. .	852
<i>Vellore taluk—</i>	
Ambur .. .. .	867 to 871
<i>Walajapet taluk—</i>	
Karikal .. .. .	875
Mahendravadi .. .. .	876
Sholinghur .. .. .	872 to 874

	General Nos.
<b>RAMNAD DISTRICT.</b>	
<i>Sivaganga taluk—</i>	
Tiruppuvanam .. .. .	305 and 306
<b>TANJORE DISTRICT.</b>	
<i>Kumbakonam taluk—</i>	
Tiruvidaimarudur .. .. .	694 to 723
<i>Negapatam taluk—</i>	
Tiruvarur .. .. .	456 and 457
<i>Papanasam taluk—</i>	
Alangadu .. .. .	458
<i>Shiyali taluk—</i>	
Shiyali .. .. .	988 to 990
Tiruvenkadu .. .. .	973 to 987
<i>Tanjore taluk—</i>	
Kandiyur .. .. .	568 to 579
Karattatangudi .. .. .	1405 to 1414
Tanjore .. .. .	1383 to 1404
Tillasthanam .. .. .	580 to 609
Tiruchchatturai .. .. .	610 to 621
Tiruppalam .. .. .	684 to 693
Tiruppundurutti .. .. .	459
Tiruvaiyaru .. .. .	512 to 555
Tiruvetikudi .. .. .	622 to 626
<b>TINNEVELLY DISTRICT.</b>	
<i>Ambasamudram taluk—</i>	
Shermadevi .. .. .	743 to 758
<i>Kovilpatti taluk—</i>	
Kalugumalai .. .. .	307 to 406
<i>Sriyakuntham taluk—</i>	
Sriyakuntham .. .. .	736 to 742
<i>Tenkasi taluk—</i>	
Kuttalam .. .. .	767 and 768
Tenkasi .. .. .	759 to 766
<i>Tinnevelly taluk—</i>	
Gangaikondan .. .. .	724 to 735
Tinnevelly .. .. .	407 to 455
<b>TRICHINOPOLY DISTRICT</b>	
<i>Udayarpalayam taluk—</i>	
Kilappaluvur .. .. .	661 to 683
Tirumalavadi .. .. .	627 to 660
<b>TRAVANCORE STATE—Nos. 792 to 842, 893 to 972.</b>	
<b>BOMBAY PRESIDENCY—BELGAUM DISTRICT.</b>	
<i>Belgaum taluk—</i>	
Huli .. .. .	845 to 851
Ikkeri .. .. .	844

## LIST OF PLATES

No.				To face page
I.	Tiruppalanam inscription of Rajakesarivarman	...	...	287
II.	Tiruppanangadu inscription of Kodai Ravi	...	...	337
III.	Tiruvannur inscription of Vala Raman	...	...	338





TEXTS

OF

SOUTH-INDIAN INSCRIPTIONS.

VOL. V.

No. 1.

(A.R. No. 452 of 1893).

ON A STONE PILLAR SET UP BEHIND THE SHRINE OF THE BHAVANARAYANA TEMPLE AT SARPAVARAM. COCANADA TALUK, GODAVARI DISTRICT.

- |   |   |
|---|---|
| <p>1 శ్రీకీర్తం గరుడం<br/>2 తురంగమహానూ-<br/>3 మంత్రౌ లసతగ్రంతు-<br/>4 కం హైమం [కా]కుళనా-<br/>5 యకా[య కృ]తవాన్<br/>6 హ్మద్వం [చ బృం]దావ-<br/>7 నం గొగ్గ[త్తూ]పతినండ-<br/>8 నో విజయతాం గౌ-<br/>9 రాంబికాగభ=భూ రా-<br/>10 మస్యాపి చ మల్లనస్య స-<br/>11 వాజో దేవతమావ-<br/>12 ల్లభః    [౧*]కొమరసిసము-<br/>13 ద్రమకరోదఖనచ్చి-<br/>14 వకృష్ణరాయనామా-<br/>15 కం   గొగ్గత్తూపతిత-<br/>16 నయో దేవ[ః*] స్వస్వామి-<br/>17 భక్తిమాఖ్యాతు-<br/>18    [౨*] ముంజలూరు[రి]-<br/>19 తి యన్య జన్మభూ రా-<br/>20 మలక్ష్మణానిశాంత-<br/>21 మత్ర సః   దేవభూభృద-<br/>22 కరోద్ధిరణ్ణయం నం-<br/>23 దినం పెడనశంకరస్య<br/>24 చ   [౩*] దేవస్య మంత్రీ</p> | <p>25 జగదేకమిత్రం<br/>26 మాచ-<br/><i>On another face.<sup>1</sup></i><br/>27 ప్రభుమ=ది=శ-<br/>28 వైరిపీకః దానే<br/>29 దయాయామ-<br/>30 పి విష్ణుభక్తౌ యు-<br/>31 ధేష్వివా[స్మి]త్పరమ-<br/>32 స్వహాయః   [౪*]తుర-<br/>33 గమా చామర-<br/>34 ధారిణీభిమా=కగ[=]-<br/>35 ండమైలారకయ-<br/>36 స్వ మంత్రీ[*]ప్రా-<br/>37 దాత్ ఫులే రాజ-<br/>38 మహేంద్రనా-<br/>39 మ్ని ప్రతిక్రియా<br/>40 గొగ్గయదేవభూ-<br/>41 త్యై   [౫*] శాకే చంద్రాక్షి-<br/>42 రామావలిభిరు-<br/>43 వచితే మాసి చా-<br/>44 షాధనామన్యే కా-<br/>45 దస్యాం సితాయా-<br/>46 మసితయజి<br/>47 ముదా భావనా-</p> |
|---|---|

<sup>1</sup> On the top of this face is engraved the symbol of a *discus* on a pedestal.

- 48 రాయణాయ ।  
49 క్రీత్యా కాలాఘటా  
50 తస్యప్యపురవస-  
51 తయేదాచ్ఛుభా-  
52 రామమేకం [స]-

*On another face.<sup>1</sup>*

- 53 ధృవత్యస్తస్య వృ-  
54 త్యై కొమరగి(ం)-  
55 రివిభోగోన్య-  
56 యాధీశదేవః[1\*]  
57 బృందావనావ-  
58 [స]కృతే (1) వృత్తిం పు-  
59 రుషోత్తమా-  
60 య చ క్షేత్రం [1\*]  
61 గొన్యయదేవ[ః\*]  
62 ప్రాదిత కాలో-  
63 చితమూల్యక-  
64 వృతా[ం] ఖా(ం)-

- 65 రీం । [2\*] విహారణ-  
66 [౫]కేః పురస్తా-  
67 వజయద్యః ప్రా-  
68 ంశు గజపతే[ః\*]  
69 సైన్యం । ప్రణమతి  
70 గొన్యయ-  
71 దేవస్య-  
72 యం ధమ్మైకశా-  
73 సనా భూ పా  
74 । [౫\*]గోపాళకవినా  
75 ప్రాక్తం కవిరాజీ-  
76 వభానునా[ః\*]

*On another face.*

- 77 తీవ్యాన్యొన్యయదేవ-  
78 స్య శాసనం ధమ్మైకశా-  
79 సనం[1] [ః\*]

### No. 2.

(A.R. No. 453 of 1893).

AT THE ENTRANCE INTO THE SAME TEMPLE.

- |             |  |
|-------------|--|
| 1 . . . . . | స్య కాటమ్రుపనూనుః । విరా-              |
| 2 . . . . . | తా జయతి వేమభూపాలః ॥                    |
| 3 . . . . . | ౧౩౩౬ గునేంటి జయసంవత్సర-                |
| 4 . . . . . | వేమారెడ్డింగారి కజ్జీత్తు-             |
| 5 . . . . . | రు తనకు స్వామియైన కాటమ-                |
| 6 . . . . . | మరెడ్డి[వే]మారెడ్డింగారి కుమా-         |
| 7 . . . . . | కాటమరెడ్డివేమారెడ్డింగా <sup>2</sup> - |

### No. 3.

(A.R. No. 454 of 1893).

ON A PILLAR IN THE MANDAPA IN FRONT OF THE SAME TEMPLE.

- |                                      |                                   |
|--------------------------------------|-----------------------------------|
| 1 షుష్టి శ్రీ[1*] కులూరాత్తుంగుల సో- | 5 రామంకలత్తుత్తె తోరామంకలమ్ర-     |
| 2 క్షుతెవర్త్రు యాణ్ణు యాత్త-        | 6 డెయార కణ్ణుత్తెవర్ త్తెరువాయక్- |
| 3 తారూవత్తు సోమణ్ణుల-                | 7 క్ష[వై] <sup>3</sup>            |
| 4 త్తు కెరెత్తెమణ్ణురాట్టు తో-       |                                   |

### No. 4.

(A.R. No. 454-A of 1893).

ON THE SAME PILLAR.

- |                                  |                              |
|----------------------------------|------------------------------|
| 1 స్వస్తి శ్రీ శకవర్షంబులు ౧౩౧౬  | 3 సప్తపురసాధనికే శేచెల్ల భో- |
| 2 భావసంవత్సర చైత్ర శు ౧ కు శ్రీ- | 4 గ్రహాలి కామరాజు[ం]గారు డ-  |

<sup>1</sup> The symbol of the conch is similarly engraved on this face.

<sup>2</sup> Part of the inscription is built in.

<sup>3</sup> The inscription is left unfinished.



- 5 క పల్లె[ము] ఇరుస అమ[తు]ప-
- 6 డి అరగించుటకై భావవరా-
- 7 [న]ం గొలయను [ప]డుమట-
- 8 ను పెంజెలువు ఉతరాన య[జ్ఞ]-
- 9 ల . . టు దక్షి[ణా]నను కొఱవిల్లీసీ-
- 10 మగాను క్షేత్రం శ్రీంగారభోగం స-

- 11 రియ సమపి[ఁ]ంజి(తి)రి ఆచంద్రాక[ఁ]-
- 12 స్థి[ధో]యి [అ]నాటకోట బిండ్డావనం
- 13 నేల ఖగ చెళే లేనిబల్లె తెలుంగనకు
- 14 ఖ అ ను గోపనవ్రాలు కూనాసరి లిఖతం  
[||\*]

## No. 5.

(A.R. No. 454-B of 1893).

ON THE SAME PILLAR.

- 1 స్వస్తి శ్రీ శకవషణ్ణులు
- 2 ౧౩[౨]౬ అగునేటి తారణ కాత్తికశు ౭
- 3 ప్రాతఃకాలం శ్రీంగారభోగఅవసరం
- 4 అప్పములకు బియ్యంను తీరుబోనము-
- 5 లో పవుపెసలును పింజివంటకు నెయి
- 6 న[౧-]వసుంమీందినెభ న[౧] పాలున ౩
- 7 విడుపోంకలు ౩ ఆకులు ౧౨ కరియ-
- 8 ముదులు నాలుగు యింతపట్టును

- 9 భావయ్యనగరను గోలిసోమా-
- 10 రెడి సమపింపిన ఋణ్యం నూ-
- 11 పాడం చెలో లెఖా వె ౧౦౦ సమవిపర-
- 12 చి భావరాన రెండేలునడిమి పాలా-
- 13 న విదువుట్లుచేను గొని పెట్టిరి గాన యి-
- 14 య్యవసరం ఆచంద్రాక్క-స్థాయి
- 15 కూనాసరి వ్రలు[||\*]

## No. 6.

(A.R. No. 454-C of 1893).

ON THE SAME PILLAR.

- 1 స్వస్తి శ్రీ శుభశకవషణ్ణులు
- 2 ౧౩౦౯ అగునేటి ప్రభవ భాద్రపద
- 3 శు ౧ బృ శ్రీభావయ్యకు నాలువపా-

- 4 మల ఇమ్మడిసెట్టి నారదగుం-
- 5 డ్దాము వడుమటి గట్టను ౭<sup>1</sup>

## No. 7.

(A.R. No. 454-D of 1893).

ON THE SAME PILLAR.

- 1 స్వస్తి[||\*]శ్రీ శకవరుషణ్ణులు
- 2 ౧౩౧౦ అగునేటి విభవ
- 3 భాద్రపద శు x శు శ్రీభావ-
- 4 నాగాయణపెరుమా[శ]-
- 5 కు కాటమరెడి[పె]త్త[య]రెడి<sup>2</sup>
- 6 దత్తం చోడసముద్రం తూపున
- 7 బిందావనముకు చేను యటి-
- 8 కాలచెలువు వడుమటి పాల-
- 9 ము ఖ అ కు క్రయముగాను స-
- 10 గరికి చెల్లించిన టంకాలు ట రం [||]
- 11 [ఈ] నలుపై టంకాలు శ్రీశ్రీ
- 12 సవనవరం భావయ్యకు పెటి

- 13 ఆ వేమిరెడింగారు క్రయంగొ-
- 14 న్ను చేను ఖ అ ను తమ తండ్రికా-
- 15 టమరెడింగారికి తమ తల్లి దొ-
- 16 దాసానమ్మంగారికి పుణ్యంగా-
- 17 ం బెటించిన ఇటికనూట పువు-
- 18 ందోంట న ర క్షేత్రానా సకల పు-
- 19 నె పుష్పజాతులుపెటి ఆ-
- 20 చంద్రాక-ంగా శ్రీభావదే-
- 21 వరకు త్రికాలము పు-
- 22 [వ]ల తోమాలు పెటివా-
- 23 రి జీతాన కిస్తిమి [||\*]

<sup>1</sup> The inscription is left unfinished.<sup>2</sup> From what follows in l. 13 f. it looks as if the reading Pettajareḍi in this line stands for Vēmayareḍi or Vē mireḍi.

**No. 8.**

(A.R. No. 455 of 1893).

ON THE SAME PILLAR.

- |   |                                      |
|---|--------------------------------------|
| 1 [స్వస్తి] [*] శకవర్షంబులు ౧౧౨౩ నే-      | 10 సెట్టి శ్రీభావనారాయణ[దే]వర [వ]-   |
| 2 [స్తి] స్వస్తి సర్వలోకాశ్రయ శ్రీవిష్ణు- | 11 రమునం గొడుగు బడసి నూయగ్రహణ-       |
| 3 వర్షణమహారాజుల ప్రవర్ణమాస-               | 12 నిమిత్తమున ఇంద్రుల చెఱకుల నరి-    |
| 4 విజయరాజ్యసంవత్సరం[బు*]లు ౯౫-            | 13 యబోయ గొడుగు మెట్టి ఎఱియబో-        |
| 5 నేటి గంగగొట్టచోడవలనాటి ప్రా-            | 14 యుని వసమునం బెఱిన ఇన్న-           |
| 6 లునాటి చుత్తమల్లిచతుర్వేదిమంగల-         | 15 ఎట్లు గొట్టికి కిర్య నానెంబాటిమా- |
| 7 మున శ్రీపురుషోత్తమపట్ట[నము]             | 16 కిరవంతున నెయి ఆచంద్రా-            |
| 8 చోడవిష్ణుగరా ద్వారికి వాయిలా-           | 17 కరమునబోయంగలవాండ్లు                |
| 9 డ బ్రహ్మాండి సెట్టికొడుగు భీమా[ం]డి-    |                                      |

**No. 9.**

(A.R. No. 455-A of 1893).

ON THE SAME PILLAR.

- |                                   |  |
|-----------------------------------|--|
| 1 స్వస్తి [*] శ్రీమ[త్]బు[క్త]వి- | 4 భావనరయ[ణ]దేవర తిరు[మ]ంజ-               |
| 2 క్రమసం[వ]త్స గం సహి ప్రా[ల]-    | 5 . . . . . శ్రీ. <sup>1</sup> . . . . . |
| 3 నాంజీలొని సబ్బపురమున            |  |

**No. 10.**

(A.R. No. 455-B of 1893).

ON THE SAME PILLAR.

- |  |  |
|--|--|
| 1 స్వస్తి [*] శ్రీ శకవర్షంబులు ౧౩౨౬ అ- | 10 ంకాలు సమర్పింపిరి[*]యి ఘడియా-         |
| 2 గునేంటి తారణ శ్రావణ శు గు            | 11 రము భక్తుము ఆచంద్రాకర-స్థాయి-         |
| 3 శ్రీసర్వపుర శ్రీభావనారాయ-            | 12 వైకేయ్యమున ఎవ్వరు విరోధి-             |
| 4 ణ పెరుమాళకు గోలిసోమారె-              | 13 పినాను [త]మ శే[రి]న సుకృతాలు [సె]-    |
| 5 డ్డింగారు ఘడియారము వెట్టి            | డును                                     |
| 6 ఆ బ్రాహ్మలు ఔభలోరుసింగా[బ్]-         | 14 ఘడియారంబ్రాహ్మలగోత్రాలకు              |
| 7 యంగారి జీతాలకు తూపుటాను(ఖ)           | 15 [బ్రి]త్తి పన్ను[ప]రయం ఎవ్వరు గొనందల- |
| 8 ఖ ౧ న ౧౦ చేను పడుమటిపాలా-            | 16 చిన బ్రాహ్మనిం జంపిన దోషానం బోవారు    |
| 9 న ఖ [2] న ౧౦ న్ను వె[ర*]కి ఖ౫ నేనికై | [  *]                                    |
| ఓ ౧౦౦                                  |  |

**No. 11.**

(A.R. No. 455-C of 1893).

ON THE SAME PILLAR.

- |                                    |                                |
|------------------------------------|--------------------------------|
| 1 ల్లుల్లి ప్రో కులొత్తుంగ-        | 9 గ్రణకైక్కు క్కుంకెన మొదె.    |
| 2 శోమితేవర్క్కు యాణడు శయకు         | 10 అల్లి తిరుక్కుల ఒన్దుక్కు గ |
| 3 వతు శోమితేవర్క్కు దెన్-          | 11 వాయ . . . . . వశం కొంకొప్ప  |
| 4 మనికాండు తొరమకలత్తు              | 12 తా[క*]వుం . . . . .         |
| 5 తొరమకలమ్రుదెయొన క-               | 13 ఇరండు . . . . . కాలం కొంకొ- |
| 6 ణపురవన్ [తిరు]వాయ్క్కు . . . . . | 14 దు శెల్లత్తువతాక . . . . .  |
| 7 వైత్తు తున్తా వీణక్కు [ఒన్దు]    | 15 . . . . . మాస . . . . .     |
| 8 . . . . . తొదె ఎల్లెన్-          |                                |

<sup>1</sup> The rest is damaged.

**No. 12.**

(A.R. No. 456 of 1893).

ON ANOTHER PILLAR IN THE SAME MANDAPA.

- |  |  |
|--|--|
| 1 స్వస్తి [*] సర్వలోకాశ్రయ శ్రీవిష్ణువర్ధన-<br>న మహారాజ- | 7 విష్ణువర్ధన దీవియ యొక్క గొంట్లోకి ఇందుల గొ<br>ల్ల [మ].-  |
| 2 ల ప్రవర్ధమానవిజయరాజ్యసంవత్సరంబులు                      | 8 యబోయుని కొడుకు . మియబోయుని వసము-                         |
| 3 [మూ]డగు శ్రాహి గంగంగొంట్లోచోడవలనాంటి<br>ప్రోలు-        | 9 న [బె]ట్టిన ఇన్నయెడ్లు X౦ లెక్కను ఇన్నయె-<br>డ్లు [పం].- |
| 4 నాణ్ణి శుత్రమల్లిచతుర్వేదిమంగలమున శ్రీ-<br>పురు-       | 10 పదింటికి నిత్యయపడి సానియంబాటి మానిక                     |
| 5 పోత్తమమున వీరచోడవి[న్నగరాల్వారికి] శ్రీ-<br>వీర-       | 11 [మా]నె[డు]నెయి సంత్రానక్రమమునా(౦)-<br>చాంద్రా-          |
| 6 న్యూడిదేవర మహాదేవి మీనవత్తుహాదేవి పె-<br>ట్టిన ల-      | 12 [కర్కాము] బోయంగలవారు [  *]                              |

**No. 13.**

(A.R. No. 456-A of 1893).

ON THE SAME PILLAR.

- |  |  |
|--|--|
| 1 స్వస్తి [*] సర్వలోకాశ్రయ శ్రీవిష్ణువర్ధన-<br>నమ- | 7 డుకు పుర్ణయబోయుని వసమునం . . . .   |
| 2 హారాజుల ప్రవర్ధమానవిజయరాజ్యస-                    | 8 . . . . మనబో[య]ణ్ణి వెట్టి[న*] అఖణ్ణి[న]                                   |
| 3 సంవత్సరంబులు ౨౭ ణ్ణగు శ్రాహి గంగగొ-<br>ణ్ణ-      | 9 వర్తన దీవియకు విలిచియిచ్చిన ఇన్నయె-  |
| 4 చోడవలనాణ్ణి ప్రోలునాణ్ణి చుత్తమల్లిచ-            | 10 ణ్ణు X౦ [లెక్కను] ఇన్నయెడ్లు యేంభ దొటి-                                   |
| 5 తుర్వేదిమంగలమున శ్రీపురుషోత్తమదే-                | 11 కి నిత్య[య]పడి సానియంబాటి మానిక   |
| 6 వర దీవియం గొ[ల్పు] [కొ]మియబోయుని<br>కొ-          | 12 మానెణ్ణు నెయి సంత్రానక్రమమున అచంద్రా-<br>13 [కర్కా]ముం బోయంగలవా[రు] [  *] |

**No. 14.**

(A.R. No. 456-B of 1893).

ON THE SAME PILLAR.

- |  |   |
|--|---|
| 1 స్వస్తి [*] శ్రీ శకవర్షాంశులు ౧౩[౩]౨ X           | 7 వి ౧ న్ను కాలాచితమూల్యము [బెట్టి]               |
| 2 నేంటి జ్యేష్ఠ శు ౧౧ భా । శ్రీభావనా-              | 8 క్రయంగాం గొని సమపింఠ[చెను]                      |
| 3 గాయణపెరుమాళ్లకు ఎడ్లగోపీ-                        | 9 ఇలుపట్టు ౧౨ చేతులు ఈ ధర్మం ఆ-                   |
| 4 నాథు నారదగుండాము దక్షిణాన గ-                     | 10 చంద్రాకర్కాస్తాయికి పనివిటి గొ[త్తు]సేయా-      |
| 5 ట్టున చింద్రాపన్నకై నేల న ౨ । కివికై[౦*]-<br>కర- | 11 ౦గవవాండు [  *] [పనుంటకూటాలకు(1) క్షే]-<br>ఖ.౨] |
| 6 [వి]బంధముకై వి ౧ న్ను పటి ఉత్తరానను              | 12 శ్రీవైష్ణవ [ర]త ఆస్వస్థితికి మీ[ద]¹            |

¹ The continuation is missing.

## No. 15.

(A.R. No. 457 of 1893).

ON THE SAME PILLAR.

- |   |  |
|---|--|
| 1 స్వస్తి [॥*] సర్వలోకాశ్రయ శ్రీవిష్ణువర్ధనమ- | 8 చోడవమహాదేవి పెట్టిన అఖిలవర్తిది-         |
| 2 హారాజుల ప్రవర్ధమానవిజయరా-                   | 9 వియయొక్కాట్టికి ఇందుల గొల్ల రేచియభో-     |
| 3 జ్యసంవత్సరంబులు ౩౭ డగు శ్రాహి               | 10 యని కొడుకు కామయబోయుని వస-               |
| 4 గంగగొట్టచోడవలనాణ్ణి ప్రోలునా-               | 11 మునం బెట్టిన ఇస్సయెడ్లు గంకి లెక్కను ఇ- |
| 5 [స్తి] చుత్తమల్లిచతువ్వేదిమంగలమున           | 12 స్సయెడ్లు యేంభదింటికి నిత్యయపడి సా-     |
| 6 శ్రీపురుషోత్తమమున వీరచోడవిన్నగరా-           | 13 నియంబాటి మానిక మానెణ్ణు నెయ్యి సంతా-    |
| 7 ద్వారికి శ్రీవీరపెమ్మాడిదేవర మహాదేవి        | 14 నక్రమమున ఆచంద్రాకర్ణముగ బోయంగల-         |
|   | 15 [వారు] [॥*]                             |

## No. 16.

(A.R. No. 457-A of 1893).

ON THE SAME PILLAR.

- |  |  |
|--|--|
| 1 స్వస్తి[॥*]సర్వలోకాశ్రయ శ్రీవిష్ణువర్ధనమహారాజుల ప్ర- | 6 అణ్ణారుచెంబియంగ్రానడ్లు పెట్టిన అఖిల-  |
| 2 వర్ధమానవిజయరాజ్యసంవత్సరంబులు ౨౭                      | 7 యొక్కాట్టికి ఇందుల గొల్ల రేచియబోయుని   |
| 3 హి గంగగొట్టచోడవలనాణ్ణి ప్రోలునాణ్ణి చు-              | 8 మియబోయుని వసమునం బెట్టిన ఇస్సయెడ్లు    |
| 4 తమల్లి-  | 9 గంకి లెక్క-                            |
| 5 చతువ్వేదిమంగలమున శ్రీపురుషోత్తమమున                   | 9 [ను*] ఇస్సయెడ్లు యేంభ[ది]ంటికి నిత్యయ- |
| 6 వీర-   | 10 పడి సానియంబా[టి] మా-                  |
| 7 చోడవిన్నగరాద్వారికి శ్రీవీరపెమ్మాడిదేవర              | 11 నిక మానెణ్ణు నెయ్యి సంతానక్రమమున ఆచం- |
| 8 మహాదేవి  | 12 ద్రాకర్ణ-                             |
|  | 13 [ము పోయంగల]వారు[॥*]                   |

## No. 17.

(A.R. No. 457-B of 1893).

ON THE SAME PILLAR.

- 1 స్వస్తి [॥\*] సర్వలోకాశ్రయశ్రీవిష్ణువర్ధనమ-
- 2 హారాజుల ప్రవర్ధమానవిజయరాజ్యసం-
- 3 వత్సరంబులు ౨౭ డగు శ్రాహి గంగగొట్టచో-
- 4 డవలనాంటి ప్రోలునాంటి చుత్తమల్లిచతు-
- 5 వ్వేదిమంగలమున శ్రీపురుషోత్తమమున వీ-
- 6 రచోడవిన్నగరాద్వారికి వీరచోడమగాధ-
- 7 రాయని పెట్టిన అఖిలవర్తిదివియ యె-
- 8 కంటికి ఇందుల గొల్ల భీమయబోయుని
- 9 కొడుకు కాటియబోయుణ్ణెన శ్రీపురుషో-
- 10 త్తమకోని వసమునం బెట్టిన ఇస్సయెడ్లు
- 11 గంకి లెక్కను ఇస్సయెడ్లు యేంభదింటికి నిత్య-

- 12 యవశి సానియంబాటి మానిక మానెణ్ణు నె-
- 13 యి సంతానక్రమమున ఆచంద్రాకర్ణము
- 14 [వాయు]గలవారు[||\*]

**No. 18.**

(A.R. No. 458 of 1893).

ON THE SAME PILLAR

- |  |   |
|--|---|
| <ul style="list-style-type: none"> <li>1 స్వస్తి[*]నవ్వ=లోకాశ్రయ శ్రీవిష్ణువ-<br/>ర్ణ=నను-</li> <li>2 హారాజుల ప్రవర్ణ=మానవిజ[య*]రాజ్య-<br/>సంవ-</li> <li>3 త్వరంబులు ౩౭ డగు శ్రాహి గంగం-<br/>ణ్ణుచో-</li> <li>4 డవలనాణ్ణి ప్రోలునాణ్ణి చుత్తమల్లిచతు-</li> <li>5 వ్వే=దిపంగలమున శ్రీపురుషోత్తమమున</li> <li>6 వీరచోడవిన్నకరాడ్వరికి శ్రీశీరపెన్నా-</li> <li>7 డిదేవర మహాదేవి[క?]విర[జ]మహాదేవి<br/>పె[టి]</li> </ul> | <ul style="list-style-type: none"> <li>8 న అఖణ్ణపత్తి=దివియ యొక్కాణ్ణికి ఇందు-</li> <li>9 [ల] గొల్ల భీమియబోయుని కొడుకు కా-</li> <li>10 [టి]యబోయుణ్ణైన శ్రీపురుషోత్తమ[కోని]</li> <li>11 వసమునం బెట్టిన ఇన్నయెణ్ణు గం [లెకగ-<br/>ను]</li> <li>12 ఇన్నయెణ్ణు యేంభ[ది]ంటికి నిత్యయపడి</li> <li>13 సానియంబాటి మానిక మానెణ్ణు నెయి<br/>సంతా-</li> <li>14 నక్రమమున ఆచంద్రాకర్ణము బోయం-<br/>గ్గల-</li> <li>15 [వారు]</li> </ul> |
|--|---|

**No. 19.**

(A.R. No. 458-A of 1893).

ON THE SAME PILLAR.

- 1 స్వస్తి[\*]నవ్వ=లోకాశ్రయ శ్రీవిష్ణువర్ణ=ననుహారాజుల ప్ర-
- 2 వర్ణ=మానవిజయరాజ్యసంవత్వరంబులు ౩౭ డగు శ్రాహి
- 3 గంగంగొణ్ణుచోడవలనాణ్ణి ప్రోలునాణ్ణి చు[త్త]మల్లిచతు-
- 4 వ్వే=దిపంగలమున శ్రీపురుషోత్తమ దేవరకు శ్రీశీరపె-
- 5 మ్నా=డి[దే]వర పెట్టిన అఖణ్ణపత్తి=దివియ రెణ్ణికి ఇ-
- 6 ందుల గొల్ల ఆయిలెబోయుని కొడుకు బొల్లయబోయు
- 7 వసమునం బెట్టిన ఇన్నయెణ్ణు గం లెకగ[ను] ఇన్నయెణ్ణు
- 8 మ్నాంటికి నిత్యయపడి సానియంబాటి మానికెనడె-
- 9 ణ్ణునెయి సంతానక్రమమున ఆచంద్రాకర్ణముం బోయం-
- 10 గలవారు [||\*]

**No. 20.**

(A.R. No. 458-B of 1893).

ON THE SAME PILLAR.

- |   |  |
|---|--|
| <ul style="list-style-type: none"> <li>1 నందనసంపత్నర భాద్రపద బ ౬ శ</li> <li>2 కాటమరెడ్డివేమా రెడ్డింగారి కు-</li> <li>3 [డి]చె లకగన కొడుకు పెదవేమన [భా]-</li> </ul> | <ul style="list-style-type: none"> <li>1 వయ్యకు వంద[న*]సమప్పణ్ణు చేసెను<br/>[  *]</li> <li>5 మంగళమహాశ్రీశ్రీం జే[య*]ను[  *]</li> </ul> |
|---|--|

## No. 21.

(A.R. No. 458-C of 1893).

ON THE SAME PILLAR.

- 1 స్వస్తి[\*]నవ్వ=లోకాశ్రయశ్రీవిష్ణువర్ధ=నమహా-  
2 జల ప్రవర్ధ=మానవిజయరాజ్యసంవత్సరంబు[లు]
- 3 [2] డగు శ్రాహి గంగగొండ్లచోడవలనాంటి ప్రాళినా-
- 4 ణ్ణి చుత్తమల్లిచతువ్వే=దిమంగలమున శ్రీపురుషో-
- 5 త్తమమున వీరచోడవిన్నక రాజ్యనికియుల[గు\*]య[వ]-
- 6 [న్]మానికము పెట్టిన అఖణ్ణవత్తి=దివియ ఆరకు ఇ-
- 7 ంజుల గొల్ల భీమయబోయుని కొడుకు కాటియ-
- 8 బోయుణ్ణేన శ్రీపురుషోత్తమకో[ని] వసమునం బె-
- 9 ట్టిన ఇన్నయెణ్ణు అ౪ లెకగు-ను ఇన్నయెణ్ణు యిరు-
- 10 వదియెనింటికి నిత్యయపడి సానియంబాటి
- 11 య[ర]మానిక య[ర]మా నెణ్ణు నెయి సంత్రానక్ర-
- 12 మమున ఆచంద్రాకర్క=ము బోయంగలవా-
- 13 రు [||]

## No. 22.

(A.R. No. 459 of 1893).

ON THE SAME PILLAR.

- |  |  |
|--|--|
| <ol style="list-style-type: none"> <li>1 స్వస్తి[*]నవ్వ=లోకాశ్రయ శ్రీవిష్ణు-<br/>వర్ధ=న-</li> <li>2 మహారాజుల ప్రవర్ధ=మానవిజయరా-</li> <li>3 జ్యసంవత్సరంబులు [23] డగు శ్రాహి</li> <li>4 గంగ[ం]గొండ్లచోడవలనాంటి ప్రాళినా-</li> <li>5 ంటి చుత్తమల్లిచతువ్వే=దిమంగలమున</li> <li>6 శ్రీపురుషోత్త[మ]మున వీరచోడవిన్నక-</li> <li>7 రాజ్యానికి వీరచోడమగాధిరాయని<br/>పెట్టి-</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>8 న అఖణ్ణవత్తి=దివియ యొకంటికి ఇం[దు]-</li> <li>9 ల గొల్ల కామయబోయుని యల్లిణ్ణు</li> <li>10 చా[మి]యబోయుని వసమునం బెట్టిన ఇ-</li> <li>11 న్నయెణ్ణు ౫౦ లెకగు-ను ఇన్నయెణ్ణు యేం-</li> <li>12 ంటికి నిత్యయపడి సానియంబాటి మా-</li> <li>13 నిక మా నెండు నెయి సంత్రానక్రమము[న]</li> <li>14 ఆచంద్రాకర్క=ముం బోయంగల[వారు]<br/>[  *]</li> </ol> |
|--|--|

## No. 23.

(A.R. No. 459-A of 1893).

ON THE SAME PILLAR.

- 1 స్వస్తి[\*]నవ్వ=లోకాశ్రయ శ్రీవిష్ణువర్ధ=నమహా-
- 2 రాజుల ప్రవర్ధ=మానవిజయరాజ్యసంవత్స-
- 3 రంబులు 23 డగు శ్రాహి గంగగొండ్లచోడ[వ]-
- 4 లనాంటి ప్రాళినాంటి చుత్తమల్లిచతువ్వే=ది[మంగ]-
- 5 లమున శ్రీపురుషోత్తమమున వీరచోడవిన్నకరా-
- 6 [న్]మానిక శ్రీపీఠపెమ్మా=డిదేవర మహాదేవియాన్దారు
- 7 వల్లవంగ్రానణ్ణు పెట్టిన అఖణ్ణవత్తి=దివియ[లు]
- 8 రెంటికి యిందుల [గొల్ల] గణ్ణియబోయుని కొడుకు
- 9 తల్లియబోయుని వసమునం బెట్టిన ఇన్నయె-

- 10 ధ్లు గంం తెకకను ఇన్నయెడ్లు నూటింటికి నిత్య-
- 11 [యపడి] సానియంబాటి మారిక [అ] ర్డెడ్లు నె-
- 12 యి సంత్రానకమమున ఆచంద్రాకకాము
- 13 వోయంగలవారు[||\*]

**No. 24.**

(A.R. No. 459-B of 1893).

IN THE SAME TEMPLE.

- 1 స్వస్తి[||\*] శ్రీశకవపకంబులు గె323 అగు నేంటి వృషసంవత్సర
- 2 వైశాఖ శు గం గు శ్రీభావనారాయణపెరు-
- 3 మాళ్ల శ్రీబ్రందావనానకై చల్లయ్యో.
- 4 [ల్లు] ర్డెడ్లంగారు పొంగలముపాటి దక్షణానను పుటె-
- 5 ండున్ను పండుము ఖ గ న గం క్షేత్రము గొని నగరికి-
- 6 ం బెట్టువి ముప్పయి టంకాలు ట 30 శ్రీబ్రందావన-
- 7 ము పట్టుకున్ను యిలుపట్టుకున్ను పెట్టువి ట గ ఇశ్రీ-
- 8 బ్రందావనము శ్రీ[ల]క్షణయ్యంగారి వల్లభదా-
- 9 శి లేస్తేచేశి బ్రదుకువాండు ఆచంద్రాకకాస్థాశ
- 10 శ్రీవైష్ణవ గక్ష[||\*] కూనాసరివ్రాబు [||\*]

**No. 25.**

(A.R. No. 459-C of 1893).

IN THE SAME TEMPLE.

- 1 అస్తి సమ వ్రదిగంతరవిశ్రాంతదురంతకీర్తిః ప్రార్థః । బాహాబల[జి]తవైరి[స]మా-
- 2 నాః పాన్నాడకేసభూపాలః ॥[గ\*]భాగదేయస్తస్య విభోరుడుమయప్రభునందనః । యజ్ఞోం-
- 3 బాతనయో భాతి కూష్మేంద్రో భావయానుజః ॥[అ\*]శాకే వేదకరాభిభూపరిమితే సంవ-
- 4 త్సరే
- 5 దుమకా మాపే ఖల్గుణనామ్ని పంచమదినే పక్షే సితేదస్రభే । ప్రాకారం పరిగృహ్య
- 6 నూ-
- 7 త్నఘటితం పానా, డకూమకప్రభం తం పాయాదనుగృహ్య సవనగదే శ్రీభావనా-
- 8 రాయణః ॥[ర\*]స్వస్తి శ్రీశకవపకంబులు గ[ర]23 అగు నేంటి దు[క్ష]తిసంవత్సర ఖల్గు-
- 9 న శు X కు మహామహిమగల పాన్నాడ[ధ]క్ష[రా]బా[ను] అజ్ఞానసమానులైన కేసయమ-
- 8 హాపాత్యలకు మేనల్లుండైన కూర్మయమహాపాత్రుండు తమ తండ్రి ఉడుమయ్యంగా-
- 9 రికిన్ని తమ తల్లి యజ్ఞమాంబకున్ను తమ తోడంబుట్టిన . . . . దేవమహాపాత్యల-
- 10 కున్ను పుణ్యమవునట్లుగాను సప్తవరపు శ్రీభావనారాయణదేవుని తిరచుట్టమాలా
- 11 ఆదిమూలం గుడి గోపాళ దేవులకు నడుము క్రొత్తగాను ఆయిత్తం చేయించి ఆచంద్రా-
- 12 కాస్థాయిగాను సమపాణచేసెను[||\*] మంగళమహాశ్రీశ్రీం జేయును[||\*] వల్లభత్వని విగయ
- వ్రాబు[||\*]

**No. 26.**

(A.R. No. 459-D of 1893).

IN THE SAME TEMPLE

- 1 స్వస్తి[||\*] శ్రీ శకవపకంబులు గె333 అగు నేంటి శుభకృతుసం-
- 2 వత్సర మాగళిర బ X సో శ్రీభావనారాయణపెరుమా-
- 3 శ గుడ్డలసరియపాలనను జం[గ్గా]లు నందికంబాలు వేస్తేను ఆకంబాలు వి-
- 2

- 4 రుగమొత్తి సమయం నివహించిన సమయాలకుం బెట్టి విత్తులు ఎఱ-
- 5 మరె(ం)డ్డికన్నలొయ జ గర అ గంగుతోయ జగలన్న కాముతో జ రన్న పినబోధని
- 6 మాదాశితో జ అం రాసి నేని తిపనతో గ<sup>1</sup> గ<sup>2</sup> వెరసి ఇంతవటుతో[యి] సర్వవరపుం బో-
- 7 లాన సర్వమాన్యంగాను దేగటి [పే]రను పుట్టెండేని చేనున్న [గ]రుపు వేర పండుమే<sup>2</sup>  
చేనున్న భా-
- 8 వయ ప్రసాదింబిరి[\*] శ్రీవైష్ణవరక్ష[\*] వెరసి జ లల కి చేనుఖ(ం) పుట్టు
- 9 కొత్తిపీధి[ఉ\*][త్తిరా] నం యెఱమరెడ్డి-
- 10 ఉ య[అ]మరెడ్డిగోపు
- 11 దిమిలెగోపు [వ]డ్డపోతు
- 12 వెంకనాటి దేవు తిరుపి-
- 13 ది కేసు అలపాటి అను-
- 14 కొలకేసు సురా [క్కు] బైర-
- 15 ం భ[ట్టు] క డా మాడరు ఇ-
- 16 తవటువారు గంగుతోయం
- 17 కామనతోయం సింగాస-
- 18 రిసూరు ఆ గంగ శ్రీపా-
- 19 దిసిద్ధాంతపు మారు
- 20 గొంటూరిమల్లు పం[గు]-
- 21 బొని మ[లు]
- 22 పోచనంగారి మలు మారిసెట్టి గంటిబావన జోదు[ల]ఱు
- 23 అక్కయంగారి మదుగంట్ట కూనాయ కెతన రాము
- 24 మారి పటి సింగరి దాక[రా]మ బావన కనాయ పాలు
- 25 కూనపరెడ్డి సింగరి<sup>2</sup>

No. 27.

(A.R. No. 459-E of 1893).

IN THE SAME TEMPLE.

- |   |   |
|---|---|
| <ol style="list-style-type: none"> <li>1 స్వష్టి[*] శకవత్సరంబులు ౧౩౧౯ గు<br/>ఈశ్వరస-</li> <li>2 వత్సర చైత శు ౧౫ గు శ్రీభావనా-<br/>రాయణ-</li> <li>3 పెరుమాళ్ల శ్రీబృందావనానకై గోలి సో-<br/>మా రెడ్డి-</li> <li>4 గారు తూపుటావలోం దొంపు గుం-<br/>ట ఉత్తగాన రెం-</li> <li>5 డు పుట్టు కి అ క్షేత్రం కొని నగరం<br/>బెట్టినటరం శ్రీబృందా-</li> <li>6 వనంపట్టు ఇవట్ట న లైటం స ర।</li> <li>7 అత్తిలిసింగనం</li> <li>8 గారు ఈ శ్రీ క్షే-</li> <li>9 చదావనం లె[స్స]</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>10 చేసువారు ఆ-</li> <li>11 చందాకకాస్థాయి</li> <li>12 శ్రీవైష్ణవరక్ష</li> <li>13 స్థానసమృతం</li> <li>14 గోపాల లిఖి[మ్]</li> <li>15 కూనానరి వ్రాలు</li> <li>16 జోలామండపము</li> <li>17 ఒడ్డువనం త శ్రీబ్రీందావ-</li> <li>18 నను సేసి అత్తిలిసింగనం-</li> <li>19 గానకై గోలి సోమా రెడ్డి-</li> <li>20 గారు నగరమూల్య ట అం చె-</li> <li>21 బ్లింపి పెద్దిశ్రీబ్రీందావనము చేని తూపు-<br/>కాన భగవేల</li> <li>22 చడడుగా ని[వే]సిన ౧[౫][  *]</li> </ol> |
|---|---|

<sup>1</sup> Probably జ was meant.

<sup>2</sup> The inscription is left unfinished.



**No. 28.**

(A.R. No. 459-F of 1893).

IN THE SAME TEMPLE.

- |                     |                     |
|---------------------|---------------------|
| 1 స్వస్తి[*] శ్రీ - | 16 వ్యూహ త-         |
| 2 కవచం[బ]-          | 17 మ నికా-          |
| 3 లు ౧౩౧౯ గు        | 18 పాధిక బ్ర-       |
| 4 యీశ్వరస[ం]-       | 19 త్తి ఖ ౩ వల్లు   |
| 5 వత్సర వైశాఖ       | 20 ఆకుమళ్ల-         |
| 6 శు ౧౫ గు భా-      | 21 గట్టు న[ం]       |
| 7 వయ్యకు క-         | 22 చే[ను] స-        |
| 8 శిమికొట గో-       | 23 మప్పి[క*]ంచి బి- |
| 9 వయ్యంగారు         | 24 ర ఆచం-           |
| 10 తూర్పుటావ        | 25 [దా]కకాము        |
| 11 తోంపుగుం-        | 26 శ్రీవెళ్ల-       |
| 12 ట తూపు-          | 27 వరక్ష [క*]న్దా-  |
| 13 గట్టున బ్ర-      | 28 నస[మృ]తి         |
| 14 ందావనము          | 29 కూనాస-           |
| 15 వెట్టించి బా-    | 30 వ్రాలు[క*]       |

**No. 29.**

(A.R. No. 459-G of 1893).

IN THE SAME TEMPLE.

- |                                      |                                     |
|--------------------------------------|-------------------------------------|
| 1 స్వస్తి[*] శ్రీ శక[వచం]బులు ౧౩-    | 9 పటి తిరుబోనానకై ఆ డ్రేత్రం-       |
| 2 అర ఆగు నేంటి చిత్రాను              | 10 మున్ను పల్లెమున్ను దేనుడున్ను స- |
| 3 మాగళిర బ ౧౪ వ శ్రీభావ-             | 11 మపింఁచిరి[*]ఆచ[ం*]ద్రాకాస్తాభ-   |
| 4 నారాయణపెరుమాళ్ళకు [చింతల]-         | 12 గాను ఇ ధర్మం ప్రతిపాలింప స్తాన-  |
| 5 గపూండి శాచంన్నంగారు తమ తండ్రి      | 13 సమృతాన శ్రీవెళ్లవరక్ష[*]         |
| 6 [కృ]ష్ణమరాజంగారికిన్ని విన్నమదేవు- | 14 ఇ ధర్మానకు ఎవ్వరు విరోధి-        |
| 7 లంగారికిన్ని సుకృతంగాను । మాచి-    | 15 ంకినా మహాపాతకాల [ప]-             |
| 8 [కె]డివంపులోం గల డ్రేత్రం డ్రే-    | 16 దువారు[*]కూనాసరి వ్రాలు[క*]      |

**No. 30.**

(A.R. No. 459-H of 1893).

IN THE SAME TEMPLE.

- |                           |                        |
|---------------------------|------------------------|
| 1 స్వస్తి [*] శ్రీ శకవచం- | 9 —11 (damaged)        |
| 2 బులు ౧౩౩౫ గు నేంటి      | 12 య నారసంగారికి ప్ర-  |
| 3 విజయసంవత్సర ఆ-          | 13 నాదించిరి స్థానసమృ- |
| 4 [షా]ఖ శు ౫ సో భావ-      | 14 తాన . . మాస్యము     |
| 5 యభావరపు పలు-            | 15 ఇచి ఆచంద్రాకాము     |
| 6 మటి . . . . .           | 16 చేసుక . . . . . లి. |
| 7 . . . . . కొ            | 17 ఖితం కూనాసరివ్రా-   |
| 8 మరగిరిపుగాన నీరునేల     | 18 లు[క*]              |

**No. 31.**

(A.R. No. 460 of 1893).

ON A PILLAR IN THE MANDAPA IN FRONT OF THE BHIMESVARA TEMPLE AT BHIMAVARAM;  
SAME TALUK AND DISTRICT.

- |   |  |    |                                   |
|---|--|----|-----------------------------------|
| 1 | ☸ నాగాభిరామశశిసంగణితే శశా-             | 10 | శ్రీ శకవషణ్ణులు గకెరూ అ[శ]-       |
| 2 | బ్రే శ్రీమత్పరాభవసమోఽతమాఘ-             | 11 | నేంటి వరాభవసంవత్సర మాఘ బ గం       |
| 3 | కృష్ణే ఏకాదశీగురుదినాన్వితమీన-         | 12 | గు నాండు కుమారారామభీమేశ్వర దే-    |
| 4 | లగ్నే చాళుక్యభీమవరభీమమహే-              | 13 | వర నగరిలోపలను మూల[స్థాన]-         |
| 5 | శ్వరాగ్రే । [గ*]భక్త్యాకరోదతులనీలశిలా- | 14 | మునంకు మంత్రిప్రెగడనూరన-          |
| 6 | విశేషవిద్యోగమానగిజాప్రతిమా-            | 15 | ంగారు ఆచంద్రాకామపునట్టి-          |
| 7 | ప్రతిష్ఠాం । నిత్యం వివేకనిధిగడ-       | 16 | గాను ఉత్తమనీలశిలను శారీప-         |
| 8 | యభ్రణ్యస్థైర్యమంత్రీశనూయవి-            | 17 | రమేశ్వరిం జేయించి ప్రతిష్ఠ[సేసె]- |
| 9 | భురాయజనాభినంద్యః[  ౨*]స్వస్తి[!]*      | 18 | సు [  *]                          |

**No. 32.**

(A.R. No. 460-A of 1893).

TO THE RIGHT OF No. 31.

- |    |                                    |    |                                     |
|----|------------------------------------|----|-------------------------------------|
| 1  | ☸ ధరం జతుద్ధాన్వయాభ-               | 11 | [శ్రో]పు ఘంటయుం గంచున దీవగ-         |
| 2  | రణండు దేవయ తనయుండు                 | 12 | ంభమును నమస్కించి గోవులం ద-          |
| 3  | కూలశింగన ఘనుండు ॥ శకవషణ్ణ-         | 13 | నర నిచ్చి [!]* పట్టుచీరయుం బల్కెంబు |
| 4  | ములు బాణసాగరరా[కే*]ంద్రువ-         | 14 | భక్తి మెసక ॥ ౦ దనద్దు ధర్మంబు లా-   |
| 5  | రసంఖ్యనగు క్రోధి(సం)వత్సర-         | 15 | చంద్రతారక[ము]గా [  *]పెట్టి రాజుభీ- |
| 6  | మున । అరుదారంగాం గువ-              | 16 | [మ]న్నకుపహారా[లుక] [!]*             |
| 7  | చారామభీమేశ్వరునకు నొప్పా-          | 17 | అ పుట్టెండు సేనున్న                 |
| 8  | ర భూజనులు మెచ్చ । కల్యాణచ-         | 18 | ఎల్లకాలానకున్న యి-                  |
| 9  | ంద్రశేఖరమూర్తిం జేయించి యె-        | 19 | స్తిమి [  *] <sup>1</sup>           |
| 10 | లమిం బుట్టెండు శేను విలిచిపెట్టి ॥ |    |                                     |

**No. 33.**

(A.R. No. 460-B of 1893).

TO THE LEFT OF No. 31.

- |   |                             |    |                                    |
|---|-----------------------------|----|------------------------------------|
| 1 | ☸ సాబాగ్యం విశతు ప్రభూ-     | 7  | శర్లణకా[శ్చ*] కాంస్య(మ)కమహా-       |
| 2 | తకరు[ణా]నితూసుధాధార-        | 8  | స్తంభం పురాసందిశత్ । [గ*] శాకే షా- |
| 3 | యా లకాంబాసుతగోక భూష-        | 9  | ణత్తువిశ్వే పణకులతిలకా             |
| 4 | విభవ చాళుక్యభీమేశ్వరః । దా- | 10 | దుందుభా కాత్తి[క]కాభ్యే మాసే       |
| 5 | తూరామపు గాధిపాయ మహా-        | 11 | దాతాన్న భూ[మీ*]ధరవరతనయా పొన్ని-    |
| 6 | తే దీపాయ యా ధేనవః (1) పంచా- |    | ణ <sup>2</sup>                     |

**No. 34.**

(A.R. No. 461 of 1893).

ON ANOTHER PILLAR IN THE SAME MANDAPA.

- |   |                           |   |                                       |
|---|---------------------------|---|---------------------------------------|
| 1 | ౨ శ్రీవారీ కచ్చితవదకమల్లో | 3 | ందారామైకఫలం నతిబహు-                   |
| 2 | జగదుదయసవనదీక్షితిధీసర-    | 4 | ఫలతస్య పాతు భీమేశః । [గ*] స్వస్తి[!]* |

<sup>1</sup> The last quarter of the శే | గీ | is metrically wrong.<sup>2</sup> The inscription is left unfinished.

- 5 శ్రీ శకవషణ్ణులు ౧౩౫౬ అగు
- 6 నేంటి ఆనందనామవర్షర పుష్య
- 7 బ ౧౩ బు ఉత్తరాయణ మకరసంకాంతి-
- 8 పుణ్యకాలమందును శ్రీమతుఁగమా-
- 9 రామ చాళుక్యభీమేశ్వరశ్రీమత్తహా-
- 10 దేవరలకు అల్లాడభూపాలుని కుమా-
- 11 రుండు వేమారెడ్డిగారి దేవులు జియ్య-
- 12 మల్లసానమ్మ చెనుకు నక్షయసుకృత-
- 13 మానట్టుగాను వీరారెడ్డిగారి ఆనతిక్రమా-
- 14 నను కుమారారామచాళుక్యభీమేశ్వర
- 15 స్థానసమ్మతిలి భీమవరము ఉత్తరసమీ-
- 16 పాన కుమారనది పశ్చిమధారి నానాతో-
- 17 యాల పుష్పాల ఫలవృక్షాల తోంటపట్టు
- 18 ట రకి క్రయముగొని ఆ తోంట జేశె తోంట-

- 19 బట్టు జీతానకున్న భీమేశ్వరదేవ-
- 20 ర ఉపహారాల ధాన్యాలకున్న భీమే-
- 21 శ్వరస్థానం పూర్వముయ్యాలదక్రమాన-
- 22 ను కాలాచిముఖ్యం ట అం దేవర భ-
- 23 ండారానం జె[క్లి]చ్చి పెట్టింప్ప కొన్న-
- తే
- 24 త్రం దేవర ఉపహారాలకు వొడపాటి
- 25 దక్షిణాన ౫ ౧ త్రేమున్న తోంటబంట్టు
- [జీ]-
- 26 తానకు నిబంధాల పాలములోను ౫ ౧
- 27 [జే]మున్న సన్నకరపరిహారముగా-
- 28 ను ఆచంద్రాకముగాను భీమేశ్వరదే-
- 29 వరకు జియ్యమల్ల సానమ్మ సమర్పించ-
- 30 పెను[||\*]

**No. 35.**

(A.R. No. 461-A of 1893).

ON A STONE IN THE WALL OF THE TRIPURASUNDARI SHRINE.

- 1 స్వస్తి[||\*] శ్రీ శకవషణ్ణులు ౧౨[౨౦]
- 2 గునేంటి చైత్ర శు ౨ సో శ్రీకు-
- 3 మారాగామచాళుక్యభీమే-
- 4 శ్వరమున ఒమాదేవమ్మ-
- 5 కు అక్షయగారి పూజా ఎఱ-

- 6 పాతలప్పనంగారి కొడుకు ము
- 7 త్తనమచ్చి పెట్టిన అఖండ-
- 8 వత్తివీపం అర్చకై పెట్టిన మోదాలు ।
- 9 . . . . .

**No. 36.**

(A.R. No. 462 of 1893).

ON A PILLAR IN THE LOWER VERANDAH OF THE SAME TEMPLE.

- 1 శ్రీ నప్పా బైరవమంత్రిలో విమలధీ[||\*]
- 2 పాత్రోపి నూర్యేప్రభోః పుత్రో మం
- 3 త్రివిభోరుదారచరతస్యాత్రే-
- 4 యగోత్రోద్భవః । ధన్యావప్సయ-
- 5 లింగయావపి పితృశ్యా యస్య వే
- 6 మోనుజః కొమ్మాబ్బా జననీ చ నూర-
- 7 యవిశుస్సోయం సమద్యోతతే ॥ [౧\*]
- 8 శాకే వేదాంబురామక్షితిమితశుభ-
- 9 క్షద్వత్సలే మాసి పాషే వారేకే= పూ-
- [ణీ]-
- 10 మాయాం మకరయుజి రశౌ ము
- 11 ట్టపం శ్రీముఖాఖ్యం । శ్రీమచ్ఛాళు-
- 12 క్యభీమేశ్వరపురవసతేభీమనాథస్య
- 13 రమ్యం సాష్టస్తంభం శిలాభిష్ఠిరతర-

- 14 మకరోదార్యధీమంత్రినూర్యః ॥ [౨\*]
- 15 స్వస్తి[||\*] శ్రీ శకవషణ్ణులు ౧౩౫౬ అ-
- 16 గునేంటి శుభకృత్సంవత్సర పుష్య
- 17 శు ౧౫ ఆ నాండు మకరసంక-
- 18 మఱపుణ్యకాలమందును
- 19 కుమారారామచాళుక్యభీ-
- 20 మేశ్వరదేవర నగరి కం[వి] నిలు-
- 21 పువాకిటను మంత్రిపెగడనూ-
- 22 రన్నంగారు ఆచంద్రాకస్థాశ
- 23 అవునట్టుగాను శ్రీముఖమం-
- 24 ట్టపం గట్టిచ్చి సమర్పణ[సేసే]-
- 25 ను[||\*] శ్రీ శ్రీం దేయున్[||\*] ఆమింది
- 26 నిలుపుమంటపమున్న సూరనం-
- 27 గారే కట్టించినారు[||\*]

<sup>1</sup> The inscription must have been continued on the next face of the stone which is built in.

No. 37.

(A.R. No. 463 of 1893).

ON A PILLAR NEAR THE SAME VERANDAH.

On the first face.

- 1 శుభమస్తు । శ్రీమాన్ శ్రీపులుకం [ట్రి] గో-
- 2 తతిలకః పాలూరివంశోద్భవ-
- 3 వః పుత్రో వీరమనాయః స్య
- 4 [సు]జనః పాతాంబ్వికా-
- 5 గభజః । సందాదామ-
- 6 చతుర్భుజమనగరీభీ-
- 7 మేశ్వరప్రీతయే దద్యా-

On the second face.

- 8 తాం యెలుతూత్తి నామ-
- 9 కనదీం కమ్యాం నయ-
- 10 [ఊ]ప్రభుః । [గ\*]యేలాన [ద్యాః]
- 11 స్వముద్భవ్యే యబతు(ం)-
- 12 తి=నదీం వరాం । గోనాడ-
- 13 ప్రాంత రాసీతాం గురు-
- 14 గడ్డసమ్యతాం । [అ\*]కు-

On the third face.

- 15 మారారామనాథాయ
- 16 భీశేశాయ జగద్గురోః [గ\*]
- 17 ఆచందాకం యథా
- 18 భూత్వా త [ఘ]వాషిత-
- 19 వా [ణ\*] ప్రభుః ॥ ౩ ॥
- 20 స్వసి [గ\*] శ్రీ శకవవణంబు-
- 21 లు గరగల అగం నేటి

On the fourth face.

- 22 ఆనంజనంబుత్వర పు-
- 23 ప్య శుద్ధం సో ఉత్తేరా-
- 24 యణమకగసంకాంఠి-

- 25 పుణ్యకాలమండును । శ్రీ-
- 26 మతుమా [రారా] మచభుక్య-
- 27 భీమేశ్వరశ్రీమన్ మహాదే-
- 28 వరలకు పాలూరి వీరమ-

On the fifth face.

- 29 నాయని కుమారుడు య-
- 30 ఆమనాయని గాగు యే-
- 31 లానవివల్లనుండ్డి యెలు-
- 32 తూతినది త్రవిచ్చి గోనా-
- 33 డవాలమేరలోంగాను తె-
- 34 చ్చి గురుగడ్డం గలిపి తమ
- 35 తల్లివండ్రాకు సుకృతము-
- 36 గానున్న తమ పితృకు అ-
- 37 క్షయపుణ్యలోకప్రాప్తిగా-
- 38 నున్న భీమేశ్వర దేవరలకు ధా-
- 39 రాపూర్వకము గాను సమ-

On the sixth face

- 40 వణణచేశెను । యీ ధమ-
- 41 ము యెస్వరేనా నేమి వ్రతిపా-
- 42 లించ్చక విరుద్ధముగానాడి-
- 43 రా గోహత్య బ్రంహ్మ-
- 44 వాత్మాదిపాతకాలు తేసిన పా-
- 45 పాలం బొంది ఆరవయివేలే-
- 46 ంధు మహారౌరవాది-
- 47 రకాలం గూలువారు ॥
- 48 మంగళమహాశ్రీ శ్రీ-
- 49 ం జేయును ॥

No. 38.

(A.R. No. 463-A of 1893).

ON A PILLAR AT THE ENTRANCE INTO THE CENTRAL SHRINE FROM NORTH.

- 1 శ్రీ స్వస్తి [గ\*] శ్రీ శకవవణంబులు
- 2 గంబంబు అగునేటి జయసం-
- 3 వత్సర మాఘశు X గు శ్రీ-
- 4 మతుమా రారామశ్రీభీ-
- 5 మేశ్వరశ్రీమ(న్)స్తహాదేవ-
- 6 రకు చోడోజకొమ్మనాను
- 7 అతని తమ్మండ ప్రోలున్న

- 8 తమ తల్లి వండ్రులకు పుణ్య-
- 9 ముగాను శ్రీంపి నిలుపుము-
- 10 ందటి నందిన్ని ఘంటాను ఘం-
- 11 లకట్టి తోరణమున్న తోరణ-
- 12 కంభాలున్న ఆచందాకం గా-
- 13 ను సమపింపిరి [గ\*] శ్రీ శ్రీ శ్రీ-
- 14 లాచంయ్య లిఖితం [గ\*]

No. 39.

(A.R. No. 464 of 1893).

ON A PILLAR IN THE UPPER VERANDAH OF THE SAME TEMPLE.

- |                                       |                            |
|---------------------------------------|----------------------------|
| 1 శ్రీ శాకే తకాయుగతిభూమిఁగ-           | 12 మభీమేశ్వరచేవర నగుమి-    |
| 2 తే శ్రీక్రోధిస వత్సనే కార్తికాశ్యాః | 13 ఏది నిలువు తూర్పువాటలు  |
| 3 శశివాసనే ముకుమారారా-                | 14 ముత్తిపెగడనూరనంగా-      |
| 4 మభీమేశిత క్షత్వానే ము-              | 15 రు అచంద్రకామపునట్టూ-    |
| 5 ఖమంట్టిపం తదుపాస్తం-                | 16 గాను శ్రీమఖమంట్టరము     |
| 6 భాష్టకం మంట్టపం రవ్య-               | 17 గట్టించ్చి సమకాల-       |
| 7 ం సగఘటితం శిలాభిరకరో-               | 18 సేసెను[*]ఉయ్యాలమంచు-    |
| 8 న్న త్రీశనూయశ్రభుః   [10*]          | 19 మున్ను సమకాలాసేసెను [*] |
| 9 స్వస్తి[*] శ్రీకకమకంబులు ౧3౪౬       | 20 మంగళమవాశ్రీశ్రీం జే-    |
| 10 అగు నేంటి క్రోధిసగ[*]స్సరకాత్తి-   | 21 యును [  *]              |
| 11 క శు ౧౫ సో! కుమారారా               |                            |

No. 40.

(A.R. No. 465 of 1893).

ON A PILLAR OF THE VIRABHADRA SHRINE IN THE SAME TEMPLE.<sup>1</sup>

- 1 శ్రీ నప్తా కౌశికగోత్రదీప్యకగుణాధారస్య
- 2 నూయ్యస్య యః ప్పాత్రస్సూరయమంత్రీణో గుణి-
- 3 భేముస్త్యాలనూరాత్తిజః | శమాబ్బా జననీ యద-
- 4 గ్రజవషా మ్లూఖ్యలింగా(౦)హ్వయా సోయం పె[గ్రా]డధీమ-
- 5 ణివిజయతే విఖ్యాతకీర్తిభువః (ః) | [1౦\*] శ్రీశాకే రసకకకావిశ్వగణితే
- 6 క్షాక్షీసంవృత్సరే వారే ఫాల్గుణకృష్ణపక్షదిశమియుక్తే
- 7 బుధే వైశ్వభే | సన్మంత్రీ పెగడ ప్రభుస్థానిధిమకస్త్యాలనూరా-
- 8 త్తజ [ః\*] సగంధారామమహేశతాండ్రపశిలామూర్తికప్రతిష్ఠాం
- 9 కృతః | [1౨\*] యావచ్చంద్రదివాకరౌ విచరతస్త్రోలోక్యదీ-
- 10 పాంకురౌ తావత్సూరయపెగ్గో విజయతాం శంభుప్రసా-
- 11 దాదిహ |

No. 41.

(A.R. No. 466 of 1893).

ON THE SOUTH WALL OF THE SAME TEMPLE.

- 1 తిరుమ[న్ని] వలర ఇరునిలమడన్దముం పోవ్వయ ప్పావయి జీత్తేనిచ్చెల్వీయుం దన్దైగడ్డే-  
వియరాగి [యిన్బుతి నెడుది[య]లూటియాల్ వి[డ\*]మఱనా[ణ్ణ] ద్దొడవ్వనవేలి-  
[ప్ప]డవ్వనవాః[యుం] జుల్లి[కు] బ్బురుకొల్లిపాకెయుం [కణ్ణకర-రుము] . . .
- 2 కము బొరుళటితీట త్తరసర్దము[డియు]వాంగమ[దే]వియ రోగెఱిల్లుడియు మున్నె[దు]రో  
వ కరాలెన్ను . . . సున్దరముడియు [మిం]విర[న్నా]రము [వైణ్ణి]ర ఈటిమణ్ణలము-  
[ఱ్వు]దు న్నెఱిపడకేర-రల[మ్మ]రమయి చూడ[ం]గులధనమాగియ పలపు[గొత్తి][డియుం]
- 3 జెంగ్గ[దు] మాలె[యు]చ్చుంక [దు]వేలెతోలైరుగ్గావలు పలపఱి[దీవుం] జే[వ్వి]-  
చ్చి[న]వి ఇరువ[త్తోరు]గాలరసు[కర] లెకరట్ట పర[సు]రామమ్మేర్వరుం జాంబి-

<sup>1</sup> At the top of the record are cut the figures of the sun and crescent with the following inscription.

తాండవదేవర పూజారి ౧ డాడ దేవన.

<sup>2</sup> The line begins with a floral design.

మ స్తివరగణాదిరితియ చెంబొనిరుత్తుగు ముడి[ముం\*] భయంగొడు వలమిగ ముయం-  
 గియ ముదుగి[ట్టో]టిత్త జయసింగం [అలపైరుంబుగ]-  
 4 బాడు పీడియలి రట్టపాడి ఎఱురైలక్షము న్న[వ\*]నెదిగుల[ప్పె]గు . . . . మా-  
 ప్పారు . . . . స్వస్తి || చ[ం]ద్ర[కు]లముల్ల . . . .  
 . . . [పి]ఱుప్ప[రా]యణ్ణ[గు]ప్పెడ<sup>1</sup>

**No. 42.**

(A.R. No. 466-A of 1893).  
 TO THE RIGHT OF No. 41.

- 1 . . . . . రాజేంద్రచోడమణ్ణలమైన [గో]దావరి వడగర  
 సకటమన్తనివాణ్ణి చాలుక్యభీమేస్వరదేవరకు మ . . . .
- 2 . . . . . నినిమిత్తంబున శ్రీరాజేంద్రచోడదేవర గురు[వు]లు సవ్వ-  
 సిద్ధివణ్ణిత లాతికగనదా . . . . . రాయని కరియబోయుణ్ణునుం . . .  
 ఆయణ్ణు పెచ్చిబోయుణ్ణును . ల[కగ] బోయిరె . . . . .
- 3 . . . . . యిన్నూంటి [ప]ంభదిం గొటియ[లును] ఇచ్చెను దివిలు[గ]క  
 [న్ని]త్వస్తిత సానియంబాటి మానెణ్ణు . . . . . దిత్తుల కిలార . . . మును  
 బోయువారు కరియబోయు నూఱుగొటియల . . . . .
- 4 . . . . . వియ . . . . . ణ్ణియయ పంభది పెచ్చిబోయి  
 [నూఱు]గొటియల . . . . . బోయు ప[ంభ]దిగొటియల-  
 లోన ప్రోలియయు నరియయు . . . . .
- 5 . . . . . ఆ కిరేని తిరువాన రాజగాజదేవని యాన ఏనూటాన సమయ  
 . . . . .

**No. 43.**

(A.R. No. 467 of 1893).  
 ON A PILLAR LYING IN THE SAME TEMPLE.

- |  |   |
|--|---|
| 1 <sup>2</sup> లమహీపాలనంద-<br>2 నో లోకచందనః   కుమా[ర]-<br>3 గిరిభూపాలో జీయాదా-<br>4 చంద్రతారకం ([గ*]కోటయన్య.<br>5 [ర] నప్తా పెరుమాణ్ణి మహీశ-<br>6 మాళిమణిసౌత్రః   దొడ్డయన-<br>7 రపతితనయో జీయాదా-<br>8 డభూపతిస్సుచిరం    [అ*] | 9 . . . . .<br>10 . . . . .<br>11 . . . . . భవద్భిః   సవ్వానే-<br>12 తాన్ భావినః పాథి=వేం-<br>13 ద్రామ్భాయో భూయో యా-<br>14 చతే రామచంద్రః   మ-<br>15 . . . . . |
|--|---|

ON ANOTHER FACE.<sup>4</sup>

- |   |   |
|---|---|
| 1 ధర్మాధర్మకామనివ దొడ్డ<br>2 భూపతే శ్చెన్నాంబి కానూ[త కు]-<br>3 మారవర్యాన్   ప్రోలాథిప[ం] [దా]-<br>4 డయ భూమిపాలమ . . . . .<br>5 భూపాలమథోగణాధ్యం | 6 ప్రోలక్షీతి . గొమార[ర్యా]-<br>7 [క్య] భూమీ . . . . . దాన .<br>8 శాసవు . . . . .<br>9 to 32 <sup>5</sup> . |
|---|---|

<sup>1</sup> The continuation is completely worn out. The introduction is Tamil-in-Pelugu characters. It occurs in most of the Tamil in-criptions of Rājendra Chōla I. It is not impossible that the next number which mentions the preceptor of King Rājendra Chōḍa, is also to be connected with this.  
<sup>2</sup> The pillar is much worn out and the writing highly damaged. This face and the two following (with lines of each numbered separately) might form one connected record. The fourth face contains a dated record.  
<sup>3</sup> Nothing further of this record is seen on the impression.  
<sup>4</sup> The symbols of the sun and the crescent are carved at the top.  
<sup>5</sup> Here and there at the beginning of these 24 lines are seen a few stray syllables. They mention Allāḍa once or twice and Virabhadra.

ON ANOTHER FACE.

- |                                       |  |
|---------------------------------------|--|
| 1 . . . . . [చాళు]క్యభీ-              | 9 గాను దేవబ్రాహ్మల కే చెల్లించి ఈ ధ-   |
| 2 మే . . . . . వరకు-                  | 10 మ్ముము పరిపాలించినవారు వం-          |
| 3 ౦ జెల్లిడి . . . . . యము-           | 11 శాభివృద్ధి రాజ్యాభివృద్ధి ఆయు-      |
| 4 న్ను అ . . . . . అంతవ-              | 12 ష్యాభివృద్ధి ఆచంద్రాకర్ణమై బ్రదుకు- |
| 5 ట్టు ధార[పోసి] [సర్వ]మాన్యముగా.     | 13 వారు చెంగనాంటిస్థలములలో స-          |
| 6 ను భీమేశ్వర దేవర కే యిచ్చిరి అష్టై- | 14 మట్టపూడి తాల గని చాళు-              |
| 7 శ్వయ్యాలున్న నిధినిక్షేపజల-         | 15 క్యభీంస్వరపు భీమేశ్వర దేవ[ర]-       |
| 8 పాషాణ తేజస్వామ్యసహితము-             | 16 లకు నగరుగట్టను ధారవోసి యి-          |
|                                       | 17 స్తిమి [  *]                        |

No. 44.

(A.R. No. 467-A of 1893).

ON ANOTHER FACE OF THE SAME PILLAR.

- |                          |                              |
|--------------------------|------------------------------|
| 1 శుభమస్తు [  *] స్వస్తి | 9 . . . . గా[ను] లంకిణిబ-    |
| 2 శ్రీశకవ(రు)పణంబు-      | 10 హారాగారు గం[గా]సాహి[ని]   |
| 3 లు ౧౩౨౦ అగు నేం-       | 11 సమర్పించి శ్చైత్రేడు      |
| 4 టి బహుధాన్యసంప-        | 12 చేనున్న అడ్డె బియ్యం ఉ-   |
| 5 త్సర మాఘ బ ౧౪ గు       | 13 వహారమును సర్వమా-          |
| 6 [   నాం]డు చాళిక్యభీ-  | 14 న్యంగాను ఇచ్చెను ఆచం-     |
| 7 [మేశ్వ]రలింగానకు గజ-   | 15 ద్రాకర్ణస్థాయి గాను శ్రీ- |
| 8 . . . . . యలరుమేశ్వర-  | 16 శ్రీ చేయునున్[  *]        |

No. 45.

(A.R. No. 467-B of 1893).

ON A PILLAR NEAR No. 43.

- |  |                                  |
|--|----------------------------------|
| 1 తారణసంవృత్తరా ఆషడ బ-                   | 8 ద్దు నారి వంశమవారు ఎ-          |
| 2 హ ౧౫ మురారిమహారణ్డింగారు భీ[  *]       | 9 వ్వరు వచ్చి ఆచ్ఛాదన చేశె-      |
| 3 వ్వరపుం గరణం రుద్రయచ్చి                | 10 నాను భీమలింగము సు-            |
| 4 అప్పు ట రంం న్ను ఇందుక వచ్చి-          | 11 ంన్నావనుల[లా] పనూరుం బె-      |
| 5 న వడ్డి ట ౧౦౦ న్ను వెరసి యేనూ-         | 12 ట్టి కరణికం శేళురు వీరానే-    |
| 6 రున్ను భీ[మేశ్వ]రునికి నిత్యనైవే-      | 13 వశానం బ్రిత్తినేల దేవరల చై-   |
| 7 ద్యాలకు సమర్పణ(౦)ణ సేశెను[  *] ఇ[  *]- | 14 త్రపర్వానకు ఇస్తిమి శ్రీ[  *] |

No. 46.

(A.R. No. 467-C of 1893).

ON ANOTHER PILLAR IN THE SAME PLACE.

- |   |   |
|---|---|
| 1 ష్టి భీమేశ్వరాయ దళితాసురదు-           | 9 కుమారారామ శ్రీభీమేశ్వరశ్రీమంత్త-          |
| 2 మణదాయ చాళిక్యభీమనగరీవి-               | 10 హాదేవరల ఉపహారానకు కాలాచిత-               |
| 3 హితాస్పదాయ   ఉత్తుంగసీనకుచ-           | 11 మూల్యం వెట్టి క్రయముగొన్న త్రైత్రం వడ్డ- |
| 4 మండ్లదివ్యనారీగాడోపగూఢకృ-             | 12 పాడవ్రలోను పండుమున్ను కంచుపల్లము-        |
| 5 తమేదరసంమదాయ   [  *]స్వస్తి శ్రీశ-     | 13 ంన్ను కుడుకాను ఉపహారంమీంది పాలకు         |
| 6 కవరుపంబులు ౧౩౪౪ అగు నెం-              | ఒక-   |
| 7 టి శుభకృత్ సం[  *]త్వ[  *] కాత్తిక శు | 14 మొదవున్ను తమ తల్లిత-                     |
| ౬ గుడు-                                 | 15 ండలకు అక్షయ సుగురు-                      |
| 8 వారమండ్లును చెల్నేని మురారి శ్రీమత్ - | 16 తముగాను సమర్పించెను[  *]                 |

## No. 47.

(A.R. No. 467-D of 1893).

ON ANOTHER PILLAR IN THE SAME PLACE.

- |                                      |                                    |
|--------------------------------------|------------------------------------|
| 1 శ్రీమో భీమేశ్వరాయాదిమూర్త్య-       | 13 మూల్యము దేవర నగరికిం            |
| 2 యే శమితాత్మయే   శిరోవిరాజితా-      | 14 బెట్టి క్రయమగొన్న డేత్ర-        |
| 3 మత్యసింధవే భక్తబంధవే   [౧*]స్వస్తి | 15 ము బయ్యసానిచెలుపులా-            |
| 4 శ్రీశకవపణంబులు ౧౩౪౬ అగు-           | 16 పలను పండ్లుమున్ను కంచు-         |
| 5 నేంటి క్రోధిసంవత్సర మాగణశీపణ       | 17 బల్యమున్ను ఆ కుడుకాను           |
| 6 బ X సోమవారమునాండు                  | 18 ఉపహారముమీర్చి చప-               |
| 7 చిత్రపు భీమన్నాను ఆ మల్లన్నాను     | 19 రు పాలుపెరుగులకుంగానై           |
| 8 శ్రీమతుగమారామ శ్రీభీమే-            | 20 వొక మోదవున్ను తమ తల్లిదం-       |
| 9 శ్వరశ్రీమన్నహదేవరకు నిత్య-         | 21 డ్యులకున్ను తమకున్ను అక్ష[య్య]- |
| 10 కృత్యముగాను పూజారి వొ[డా]-        | 22 సుకృతంముగాను ఆచంద్రాకర్ణస్థా-   |
| 11 డదేవన నేతను యెత్తిచ్చి ఉప-        | 23 యిగాను సమప్రీతింపిరి[1*] శ్రీ-  |
| 12 హారావసరమునకు కాలాచిత-             | 24 మహాదేవాయ నమః                    |

## No. 48.

(A.R. No. 467-E of 1893).

ON ANOTHER PILLAR IN THE SAME PLACE.

- |                                  |                                 |
|----------------------------------|---------------------------------|
| 1 శుభమస్తు [1*] స్వస్తి శ్రీశకవ- | 14 ంన్ను తమకు సూరాజ్యోస్య-      |
| 2 రుపంబులు ౧౩౭౨ అ-               | 15 లచేతాను సదాశివునిచే-         |
| 3 గునేంటి ప్రమోదోదస-             | 16 తాను క్రయలభ్యమైన భి-         |
| 4 ంవ్యత్సర మాఘ బ ౧౪              | 17 క్రవ్రోగిస్థలములోని అగ్రహ-   |
| 5 గు[రు*]వారమండ్లును శివరా-      | 18 రము అమికి ఉపహారా]-           |
| 6 తిపుణ్యకాలమండ్లును             | 19 నకు సమప్రీతిచే స్తిమి[1*]    |
| 7 సూర్యగ్ర[హ]ణపుణ్యకా-           | 20 గంగయ్యంగారి [ద*]ల్లిదం-      |
| 8 లమండ్లును శ్రీమతుగ[మా]-        | 21 డ్యులకుంను కామినేనిం-        |
| 9 రారామచాళుక్యభీమేశ్వ-           | 22 గారి తల్లి అన్నెసానికిని     |
| 10 ర దేవరకుంన్ను అనభీ-           | 23 తండ్రి భీమినేనికిని అక్ష-    |
| 11 మలింగముకుంన్ను కొటి-          | 24 యసుక్రుతమాకట్టు-             |
| 12 కలపూండి గంగయ్యను              | 25 గానును ఆచంద్రతాకర్ణ-         |
| 13 కానిపాప కామి[నే]ండు-          | 26 స్థానగానును సమ[ప్రీతి] [  *] |

## No. 49.

(A.R. No. 467-F of 1893).

ON ANOTHER PILLAR IN THE SAME PLACE.

- |                                  |                              |
|----------------------------------|------------------------------|
| 1 శుభమస్తు [1*] స్వస్తి శ్రీశకవ- | 7 భీమవరపు భీమేశ్వరలింగా-     |
| 2 పణంబులు ౧౩౮౦ అగు-              | 8 నకు కొండెన్యగోతుండైన క-    |
| 3 నేంటి బహుధాన్యసంప-             | 9 లింగ[ఱ] మాదిరాజుంగారి కొ-  |
| 4 త్వర మాఘ బ ౧౪ గు   నా-         | 10 డుకు వీరనంగారు బిక్కవాలి- |
| 5 ంటి శివరాత్రి సూర్యగ్రహ-       | 11 స్థలంలోని అగ్రహారం పిన-   |
| 6 ణపుణ్యకాలానను చాళుక్య-         | 12 చేడలోను తమకుగ్రయ-         |



- |                                |                                   |
|--------------------------------|-----------------------------------|
| 13 లభ్యమైన చతుర్థాంశము గృ-     | 16 ద్రాక్షాస్థాయిగాను ధారవో-      |
| 14 హారామసస్యక్షేత్రాలు కృచ్ఛ-  | 17 శి సమపింఛెను ప్రిక విరన్వాలి • |
| 15 మున్ను నిత్యనైవేద్యానకు ఆచ- | 18 మంగళమహాశ్రీశ్రీం జేయున్        |

**No. 50.**

(A.R. No. 468 of 1893).

ON THE BHAIRAVA SHRINE IN THE SAME TEMPLE.

- 1 స్వస్తి [\*] సర్వలోకాశ్రయ శ్రీవిష్ణువర్ధనమహారాజుల ప్రవర్ధమానవిజయరాజ్య-  
సంవత్సరంబులు నల్పదై రం అగు-
- 2 నేణ్ణ రాజరాజదేవరు తమ గురుస్థానము సోమీస్వారమహాదేవరకుం గొమ్మర దక్షిణంమున  
సోమీస్వార[హుడ]య-
- 3 రికి నిచ్చిన సరియ హిరువదిపుట్లు విత్తువట్టునుం దోణ్ణ[యి]ని సోమీస్వారమహాదేవరకు సుజ్ఞా-  
గ్రహణనిమిత్తము[న]
- 4 నిచ్చిరి [\*] హి ధ్దమ్మ[\*]పు రక్షించినవరు హిస్వారవరప్రసాదులగుదురు [\*] హిధ్దమ్మ-  
పునకూ నహితము వగసినవారు లింగభేదము
- 5 సేసినవారు [\*] పఞ్చమహాపతకయుకుతులగుదురు | సివదత్త్యస్యేహ[మా]నా హే నర  
దివ్యమానుష[గ్ర] మదేనుత ఞ్చజన్తారి హిమలోకే న
- 6 గామీచ[\*]దేమసన్యాయ[లికి]తమాశంద్రాక్షామునుణ్ణ | గుడితోణ్ణభూమిసివధత్త్య విరో-  
ద[\*] పలికినవారు తానెఱిగి సేసిన గురుద్రవో కురుక్షేత్రంలొ-
- 7 పల కోటిలింగభేదమహా[పాసిత]ము సేసినవరు శ్రీ

**No. 51.**

(A.R. No. 469 of 1893).

ON A PILLAR IN A MANDAPA IN THE GARDEN OF THE SAME TEMPLE.

- |  |                                    |
|--|------------------------------------|
| 1 స్వస్తి [*] సమస్తభువనాశ్రయ[*]<br>శ్రీపు- | 8 [భ]పురకు [క్షిటి] సుక సంక-       |
| 2 క్షీవ[ల్లభ] మహారాజాధిరాజ పరమే<br>శ్వ-    | 9 దాక్షిణోదమున గాజెంబు సేయు-       |
| 3 ర పరమభటారక సత్యశ్రయకుల-                  | 10 సున్నుండి వట్టంబు[సి]-          |
| 4 తిలక సలుకీ-బరన శ్రీమతి[భు]-              | 11 . వల్లను [శ్రీ]మన్తహో . జ . . . |
| 5 వనమల్లదేవరు విజయరాజ్యసం-                 | 12 . . . . మందలే . డ దణ్ణనా-       |
| 6 ముతారత[గభి]విదిప్రవర్ధమన-                | 13 యక మంత్రకుల . . . .             |
| 7 మాచంద్రాక్షాతారం బరం జన్న-               | 14 భీమన . . . . పురము-             |
|  | 15 నేల ని . . గా దాన[ము]సేయిసెను-  |
|  | 16 శ్రీమచ్చాళుక్య . . . . .        |

**No. 52.**

(A.R. No. 469-A of 1893).

ON THE SAME PILLAR.

- |                               |                                  |
|-------------------------------|----------------------------------|
| 1 స్వస్తి [*] శ్రీశకవర్షంబులు | 8 అక్షయసుగృతం ఆవునట్టుగాను       |
| 2 గౌరం అగునేంటి కీలక సంవ-     | 9 భీమేశ్వరదేవర ప్రాకారంలొని      |
| 3 త్వర ఆశ్వేజ శుక్ల పూర్ణిమా- | 10 మూలస్తానం సిద్ధేశ్వరలింగాన-   |
| 4 ను గురువాగమందు సో-          | 11 కు సువన్నాధేను కాంస్యపాత్రోప- |
| 5 మగ్రహణపుణ్యకాలమందు          | 12 కరణాదులైన పనులు చేషం-         |
| 6 భీమేశ్వరదేవరు ఆరాదింపి      | 13 ప భండారానకు స్తాంవారిల-       |
| 7 విశ్వేశ్వరగురువులు తమకు     | 14 నుమతిని భీమేశ్వరదేవరకు కాల-   |

- 15 చితమూల్యం [పె]ట్టి క్రయంకొన్న
- 16 క్షేత్రం ఆవహలంలలోను మ-
- 17 ల్లాండారి చింత్ర న గృ దేవలింగ-
- 18 మున చింత్ర న గృ వెంసి ఖ గ క్షే-

- 19 త్ర(ం)మున్ను ఆచంద్రాకర్ణమానట్టుగా-
- 20 ను సిద్ధలింగానకు సమపింపెను [1\*]
- 21 మంగళమహా శ్రీశ్రీ [II]

**No. 53.**

(A.R. No. 469-B of 1893).

ON ANOTHER PILLAR NEAR No. 51.

- 1 స్వస్తి [1\*] శ్రీ శకవరు[పంబులు]
- 2 గౌరవ అనునెంటి క కార్ణ . . .
- 3 క్రాంతి పుణ్యకాలమండ్ల
- 4 [కు]మారారామ చాళుక్యభీ-
- 5 మేశ్వర దేవరకు జింనమ-

- 6 గాజంగారు తమకుం బుణ్య-
- 7 ముగాం బెట్టిచ్చిన తోంపు
- 8 తోంటచేసే పోతి రెడ్డియట్ల-
- 9 మకు ట్రి<sup>1</sup>

**No. 54.**

(A.R. No. 469-C of 1893).

ON THE SAME PILLAR.

- 1 స్వస్తి [1\*] శ్రీశకవరపంబులు
- 2 గౌరవ అనునెంటి మాగ సివరాత్రి-
- 3 యమవాస్యయు వడ్డ-
- 4 వరన పడ[కు]లమతీయసి-
- 5 గ[గ్] పెట[న] యరదియ గ పి-

- 6 నికి బయనబోని కొడుకు తమ్మన-
- 7 బోడు యశంద్రకర్ణముగా నరు-
- 8 వంకర్-లిండు గాయబోహి[డి]
- 9 నలుపురు బొ[లు]పూంటి సు[ం]
- 10 దులుబూంటి<sup>1</sup>

**No. 55.**

(A.R. No. 470 of 1893).

ON ANOTHER PILLAR IN THE SAME MANDAPA.

- 1 స్వస్తి [1\*] శకవరపంబులు గ[గౌ] అనునె-
- 2 ణ్ణి ఉత్తరాయణసంక్రాంతియు బు-
- 3 ధవారమునాండు శ్రీమహా-
- 4 మండలేశ్వ[ర] నాగవంశోద్భవు-
- 5 లైన మంగళనాంటి నె-
- 6 [మ]గ్గిరాజునకు [శ్రీ]భోగమహిషి-
- 7 యైన ఎఱకర్ణమమహాదేవులకు నగ్ర-
- 8 [వ]త్తుండ నుం గాస్యపగోత్తు-
- 9 ండును వంశేనిస్తారకుండు మ-
- 10 న్నేరు సంకయరాజు దమ తిండి నె-
- 11 మ్మగ్గిరాజునకు ధర్మాగ్రామ-
- 12 గాం దమ నిజలి-
- 13 త్తియైన పో-
- 14 త్తపినాణ్ణిలో
- 15 నడుపూరు చ-
- 16 తుస్సీమమునా

- 17 గుమారారామ-
- 18 మున చాళుక్యభీమేశ్వర శ్రీమహాదేవరకు
- 19 నముదుపడినడుపునకు నాచంద్రాకర్ణ-
- 20 స్థాయిగా ధారాపూర్వక [ము] సేసి యిచ్చి-
- [1\*]
- 21 ఇ ధర్మపునకు నెవ్వరు విలంబము
- 22 సేసిరేని గ గ్గకలుత వేయి గలిలల
- 23 బొడిచినవారు పెద్దనాడు-
- 24 [క]పాలమునం గుడిసిన-
- 25 వారు [1\*] వారణాశి [డచ్చి]-
- 26 నారు [1\*] స్వనతం పరదత-
- 27 ం వాం [యా] వారేతి వసుం-
- 28 ధరాం పష్టి [వ\*] పాసహ-
- 29 సాణి వి[ష్ట]యాం జా
- 30 యతే క్రి[మి:] [1\*] లిఖి [త]ము
- 31 . . . . .<sup>2</sup>

<sup>1</sup> The inscription is not continued.

<sup>2</sup> At the top of this inscription are found two lines of an unfinished record, which run :-

1 స్వస్తి పాలుక్య భీమేశ్వరమహాదేవరకు తెలుసు- | 2 [ల] వెస్సినెటి కొడుకు అన్ని నెటి పెట్టిన

**No. 56.**

(A.R. No. 470-A of 1893).

ON ANOTHER PILLAR IN THE SAME MANDAPA.

- |                                      |                     |
|--------------------------------------|---------------------|
| 1 శ్రీ శకవరుషంబులు ౧౨౩౩              | 15 నలురు బోల        |
| 2 గునేంటి ఆసాథ శుక్ల ౧౧ ఆది-         | 16 పు[ంటం] కొడ్డలి  |
| 3 . కుషకుముంపల్లిసింగయ . . . -       | 17 మనబోయి-          |
| 4 నికి పోతసానికిని కొడుకైన . . .     | 18 ని కొడుకు కొ-    |
| 5 అ మల్లయను అపెండ్లము                | 19 మ్మనబోయి-        |
| 6 బయ్యసానిని దక్షిణాయనన-             | 20 ండు తన వ[ంశా]-   |
| 7 ంకాంత్రినిమి[శ్య]ము తమ తలిన-       | 21 నుక్రమము నా-     |
| 8 ండికిం బుణ్ణంగా కుమారారామ శా-      | 22 [చ]ందకకము పో[త]- |
| 9 [భు]క్యభీమేశ్వర దేవరకు [పెటిన] అ-  | 23 నాండు బ[నూ]వ-    |
| 10 కండవత్తిలో[వ]దివ్య దీనికే పెట్టిన | 24 సాగరము దక్ష-     |
| 11 ఇనుపఎడ్లు                         | 25 ణ[ము]న సేను వ-   |
| 12 ౨౫ నెడ్లలకా-                      | 26 ందుము . . . . .  |
| 13 ముబోయి-                           | 27 . . . . .        |
| 14 ండు మడలు                          | 28 . . . . .        |

**No. 57.**

(A.R. No. 470-B of 1893).

ON ANOTHER PILLAR IN THE SAME PLACE.

- |                                  |                                      |
|----------------------------------|--------------------------------------|
| 1 శివస్వస్తి[1*]శ్రీ శకవరుషంబులు | 5 ణపుణ్యకాలమందు భీమేశ్వర-            |
| 2 ౧౩౫౦ అగునేంటి కీలకసంవత్స-      | 6 దేవరను అరాధించి విశ్వేశ్వ-         |
| 3 ర ఆశ్వజ శుక్ల పూర్ణిమాను గు-   | 7 రగురువులు తమకు అ-                  |
| 4 రువారమందు సోమగ్రహ-             | 8 కయ్యసుగ్గుతం అవునటుగా <sup>1</sup> |

**No. 58.**

(A.R. No. 471 of 1893).

ON A BURIED STONE OUTSIDE THE SAME TEMPLE.<sup>2</sup>

*First face.*

- |                            |                             |
|----------------------------|-----------------------------|
| 1 కేదారరాశిపట్టితు-        | 3 ఇచ్చి పోడిచికోణి చచ్చిన   |
| 2 లకుం బ్రహ్మహత్యశ్రా[పి]- | 4 చచ్చిరాశి[భ]టారల రూపు[1*] |

*Second face.*

- |  |                            |
|--|----------------------------|
| 5 స్వస్తిరుద్ర . . . . . [కాకకా-]            | 11 [టి]యు [వె]ట్టియుం గొన- |
| 6 వి . . . . . శ్రీ-                         | 12 కుణ్ణ సరియిశ్చేదీ-      |
| 7 . [నె]జు భీమవ్రో-                          | 13 [నె]వైప్పి చేసినవాణ్ణ-  |
| 8 లి . . . . .                               | 14 పచ్చమహాపాతకంబు          |
| 9 హెలా . . . . . <sup>3</sup> రాజు వి[చ్చి]- | 15 [నె]సినవాణ్ణబానా-       |
| 10 [న] స్థితిదాగునుండుగడు[జే]-               | 16 సె[వచ్చిన]వాణ్ణ         |

<sup>1</sup> Evidently this is a copy of No. 52, fragmentary.  
<sup>2</sup> Now removed and placed in the outer prakara of the temple.  
<sup>3</sup> I would tentatively read శ్రీమద్రాజు before రాజు—Ed.

No. 59.

(A.R. No. 472 of 1893).

ON A PILLAR IN THE MANDAPA IN FRONT OF THE NARAYANASVAMI TEMPLE IN THE SAME VILLAGE.

- |  |   |
|--|---|
| <p>1 స్వస్తి[*]సవ్వ=లోకాస్రయ శ్రీవిష్ణువర్ణ-<br/>                 2 నమహాగాజులు వీరపెమ్మాడిదేవరు [వా]-<br/>                 3 ముదిట్టే విజయంశేసి నగరిలో నెజ-<br/>                 4 పై విజయంశేసి ఉట్టి వీరచోడమొనయ-<br/>                 5 దరయరి విన్నపము విని పురవరివారి-<br/>                 6 కి నానతిచ్చినవడి రాజనారాయనవిన్నగరా-<br/>                 డ్వా-<br/>                 7 రి ఉట్టను ఉట్ట విడి[చ]న [తుణి]<sup>1</sup>నేలలను</p> | <p>8 సంత్స [3]ంగు స్రాహి మొదలుంగాను అం-<br/>                 త్రరాయ-<br/>                 9 వె[ణ్ణ]య సమస్తాయములకు నేంట్టేంట్ట ని-<br/>                 10 రువడేను మాడలునర మొదలుకట్టి అ-<br/>                 11 చంద్రాకాశమునకు నానతి ఇచ్చిన వీరచోడ-<br/>                 12 త[మ్రా]డిపల్లవరయరి వ్రాలతోడ<br/>                 13 స[ంవత్స] 33 గు స్రాహి దినములు 30౮<br/>                 ణ్ణం దిరు-<br/>                 14 వాకెడి పురవరి సా[చ్చి]నవడి[  *]</p> |
|--|---|

No. 60.

(A.R. No. 473 of 1893).

ON ANOTHER PILLAR IN THE SAME MANDAPA.

Published in *Epigraphia India*, Vol. VI, pp. 219 ff.

No. 61.

(A.R. No. 474 of 1893).

ON THE SAME PILLAR.

- |   |   |
|---|---|
| <p>1 శ్రీమల్లభూవతేః పుత్రో వి-<br/>                 2 జయాదిత్యభూవతి[*] విక్రమా-<br/>                 3 దిత్య[వ]త్త్యాగీ ఆసీద్వంశిమహీశ్వరః [1౧*]<br/>                 4 యుద్ధే యది విజయాదిత్యో కవిబుధ[జ]న(॥)<br/>                 5 (త)మనోంభుజప్రసరః అహార[మ్రా]ర-<br/>                 6 భహాసో[జ్జ]దం వివీయుతే వైరినీహ-<br/>                 7 రః [1౨*]ఆసీత్[త*]స్య కళత్రు లక్ష్మీతేనీ మ-<br/>                 8 నోరమా అభూతయోసుతో వీరనశేం-<br/>                 9 ద్రః కాస్తిచంద్రమాం । [3*]చంద్రవతుక-<br/>                 10 వలయ (॥) ప్రియుకారీ భానువచ్చ<br/>                 11 కమలాంబితశో భః పాథ్థవద్వి-<br/>                 12 జయభాసితపాహుభాస్థా[*]నతే రహితతం-</p> | <p>13 త్రనరేంద్ర[*][  ౪*] శాకాబ్దే నాగనంబ్దాం-<br/>                 బరశశిక -<br/>                 14 ణితే రాజనారాయణాయ ప్రాదాత్పు-<br/>                 పయ్యో-<br/>                 15 రాగే శశకులతిలకః కొమ్మరేస్త్రి[౯] నరే[౮*]-<br/>                 ద్రః త్రేత్రం<br/>                 16 దీపద్వయాశ్శం హరిచరణగతః ఖాడికాంసప్త-<br/>                 17 సంఖ్యా ఆకల్పాంతం మహీశో బుధనుతచరి-<br/>                 18 తో భీమపుయ్యోముదాగః ॥ [౫*] యామ్యః<br/>                 తిరు కలిన్యాతు[ఉ]-<br/>                 19 [త్తరే] వ్యాపితా శిలా వారుణేస్త్రిన్ బ్రహ్మన్ద-<br/>                 గ్గఃః [పూవ్వే]స్థాపి<sup>2</sup></p> |
|---|---|

No. 62.

(A.R. No. 475 of 1893).

ON THE SAME PILLAR.

- |  |  |
|--|--|
| <p>1 స్వస్తి[*]శ్రీ[మ]తు చాలుక్యవిక్రమరా-<br/>                 2 జ్యసంవ ర౯ స్రాహి ప్లవసంవ-<br/>                 3 త్సరమున మేషమాసమున స్తు-<br/>                 4 చతుర్ద=సియా సనివారమునన్దు</p> | <p>5 సకటమన్తవివాణ్ణి రాజనారయభీమ-<br/>                 6 రమున రాజనరయ[ణి]విన్నెగరాడ్వా-<br/>                 7 రి దే[వ]దానమైన వ్రాలునాణ్ణిలోని పులి-<br/>                 8 గుట్ట ముట్టుపంగెనసానివిత్తి యె టి-</p> |
|--|--|

<sup>1</sup> The syllables క్షణి may also be read క్షని.  
<sup>2</sup> The continuation of this record, if any, could not be traced.

- |    |                                  |    |                                   |
|----|----------------------------------|----|-----------------------------------|
| 9  | యక కూంతులు బ్రమ్మకకు శ్రీవైష్ణవ- | 12 | ందు వీరికిం గ[ల్ల]యెటి[మ]క[ములో]న |
| 10 | లు చనులు నిబకలుసం గమ్మి-         | 13 | సానివిత్తియాచంద్రాకర్ణమునకుగా దే- |
| 11 | యెన పద్మరసును వీరి సన్నిధానమున-  | 14 | వరు [వ్ర]సాదిచి యిచ్చిరి[  *]     |

**No. 63.**

(A.R. No. 476 of 1893).

ON ANOTHER PILLAR IN THE SAME MANDAPA.

- 1 స్వస్తి[||\*] సర్వలోకాశ్రయ శ్రీవిష్ణువర్ధనమహారాజుల ప్రవ-
- 2 ధ్ధమాన విజయరాజ్యసం[వ\*]స్మరంబులు 32 గు స్రహీ సకవషణ-
- 3 ంబులు ౧౦౧ గు సేవ్తి పక్షినాయననిమిత్వంబున రా-
- 4 జనారాయణవిష్ణుదేవరకు శ్రీమతు తిభువనమ-
- 5 ల్లదేవప్రకవత్తియ [మ]హోపధాన సంధిపిగ్రహీ
- 6 ప్పణ్ణనాయక [కా]మనయ్య పెట్టిన అఖణ్ణవక్షేది-
- 7 వియలు రెణ్ణు రెంట్టికి గొల్ల కొసణియబోధని ఎఱ్ఱమ-
- 8 బోధని కామయబోధని నూదియబోధని బెరసిన నల్వర
- 9 వసమునం బెట్టిన రెణ్ణు దివ్యకు విడిచిన ఎఱ్ఱు ౧౦౦[||\*]వీరిం జే-
- 10 కొని వోయంగలవాండు[||\*][ర]స్తుప్పణ్ణి కాటియబోధని కొడుకు [మా]వని
- 11 వసమున విడిచిన గొఱ్ఱలు ౫౦[||\*]గుఱ్ఱ్యబోధని అరంగ-
- 12 ని వసమున విడిచిన గొఱ్ఱలు ౫౦[||\*]లెకను రెణ్ణు దివ్య-
- 13 లకు విడిచిన ఇన్నెఱ్ఱు ౧౦౦[||\*]వీరికి నాచంద్రాకర్ణ-
- 14 ము నిత్య మానెణ్ణుగా రెణ్ణు దివ్యకు రాజమానమున రెణ్ణు
- 15 మానికాలు నెఱ్ఱ వోయంగలవారు[||\*]

**No. 64.**

(A.R. No. 477 of 1893).

ON THE SAME PILLAR.

- 1 స్వస్తి[||\*]శ్రీమతు భీరుదరువారి [మిర్ని]కొట్టి సరస్వతీగణపాదప-
- 2 చకజబ్రమర భీరుదశిఖామణి భీరుద విద్వ్యామ
- 3 మ భీరుదమణిపృణణ భీరుదవిద్వ్యాత సరస్వ-
- 4 తీగణమణోరంజన శ్రీమతు విద్వాచరి ప్రసస్తి[||\*]
- 5 విద్వాచరి తమ్ముణ్ణు మల్లచరి [మ]జ్జితినేతుణ్ణు
- 6 ప్రా[వ్ర]భీరుదగలగ్రహస్తంబ భీరుదనిగ్ర-
- 7 హ సంగ్రమజాత్రలటాకర్ణదాసి శ్రీమతు మల్ల-
- 8 చారి ప్రసస్తి ౧

**No. 65.**

(A.R. No. 477-A of 1893).

ON THE SAME PILLAR.

- 1 స్వస్తి[||\*]సర్వలోకాశ్రయ శ్రీవిష్ణు-
- 2 వర్ధనమహారాజుల సం[వ\*]స్మరంబు [౬]ర గు

- 3 స్రాహి గోమంగల [అ]క్షవజ్జైన కీరచోడ-
- 4 వైశ్రావనశ్రేష్ఠి [స]ంపత్సర తిరుశ్రావున శ్రీ-
- 5 [రామ]స్వామి చెఱ్ఱు[గి]కి విజయం చేసిన [స్యా]టి
- 6 ముండ్రటి అర్కముదు ఆచంద్రాకర్ణము శ్రేష్ఠి
- 7 య చేయం[ప][గ\*]లవాణ్ణ శ్రేష్ఠికి ధర్మపు-
- 8 గా జన్నపూణ్ణి కాంపులు నల్వం గంట్టయన్తు ఉప్ప-
- 9 మమేడియు కన్నియయు నెట్టివేతం గొన్న మా[డ]
- 10 ఒకొక్కణ్ణ ఇ మాడ ఏణ్ణణ్ణి సాలికి ఇడ్డఱుం గా-
- 11 ంపుల ఉభయసంభో[గ]మున ఆచంద్రాకర్ణము ఏ-
- 12 [ట్టి]కాప[ళ్య]పున[పె] పెరెముదునకుం గాఱవ-
- 13 ట్టి ప[డాడ] గృహ్చపునె బ్రాలు ఉపరిపాల ము-
- 14 మ్మడిభీమతూము [సం]బ్రాల ఖ 3 అముదుపడితిరి
- 15 కు [2] పప్పు కంచ్చర పెరువు కుంచ్చర కండ్ల విన్య[3] గుం-
- 16 మడిపణ్ణ 3 అ[గ]టికా[3]ం వంకాయ[2]ం కాకరకొక్కవా-
- 17 లకు ఆగ మిగియాల అరమా ౧ పొంకలు
- 18 3౦౦ ఆంకులు 3౦౦౦ [స్రా]వాసనకు . .
- 19 . . . . .

No. 66.

(A.R. No. 478 of 1893).

ON ANOTHER PILLAR IN THE SAME MANDAPA.

- |   |   |
|---|---|
| <ol style="list-style-type: none"> <li>1 స్వప్తి[1*] సర్వలోకాస్రయ శ్రీవిష్ణు-<br/>వర్ధనమ-</li> <li>2 హారాజులు కులోత్తంగచోడమణ్ణలమున</li> <li>3 గంగంగొణ్ణిచోడవలనాంట్టి సకలమంత్ర-<br/>నాంట్టి</li> <li>4 [రా]జనారాయనపురమున రాజనారా-<br/>యనవిన్నగరా-</li> <li>5 [ఱు]వారి గుడి తూర్పున ముకమణ్ణప-<br/>మున వెలుపు-</li> <li>6 [ల] పల్లిపీఠమున విజయం చేసిఉణ్ణి సం-<br/>పత్స-</li> <li>7 రంబులు 3౦ యగు శ్రాహి మొదలుగా<br/>నిబన్దసేసిన</li> <li>8 పడి కరిమానికగ్రామవారికి తొపటి సం-<br/>ధ్యకుంచే-</li> <li>9 [టి] ప్రాల కుంచ్చలు ర వీరిక మధ్యా-<br/>హ్నసంధ్య అ-</li> <li>10 ముదుకం బ్రాల కుంచ్చలు ర వీరిక రే-<br/>యట్టి</li> <li>11 సంధ్యయముదునకుం బ్రాల కుంచ్చలు<br/>ర కర్మూ-</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>12 చ్చూనయాయవారికి తొపటి అముదునకుం<br/>బ్రాల</li> <li>13 కుంచ్చలు ర మధ్యాహ్నసంధ్యకు యముదున-</li> <li>14 కుం బ్రాల కుంచ్చలు</li> <li>15 ర రేయంట్టిసంధ్య-</li> <li>16 అముదునకు బ్రా-</li> <li>17 ల కుంచాలు ర</li> <li>18 ఉయకొగ్గణ్ణాఱు-</li> <li>19 వారికి సంధ్య ౧</li> <li>20 [కి] బ్రాల కుంచాలు</li> <li>21 ర వీరికిండ్లకకు</li> <li>22 నంజుడు 3 ప-</li> <li>23 ప్పనకుం బెసలు</li> <li>24 కుంచ ౧ మానిక 3</li> <li>25 వీరికిండ్లకకు నేతి</li> <li>26 మా[గ] [అడమాన ౧]</li> <li>27 పెరువుంకుంచ[లు ర]</li> <li>28 మిరియాల నొణ్ణ</li> <li>29 బెల్లము పమే-</li> <li>30 ఱ్ణు అడక్యాముదు-</li> <li>31 నకు పొంకలు [౧]గ యాకులు 3౦ అఱ[గ]-<br/>యమ-</li> </ol> |
|---|---|

- |   |  |
|---|--|
| 32 [అ]వాల ఆజ్ఞానికి సంధ్యం ప్రాల కుంచ్చలు<br>[x]        | 68 దిన [ం] ప్రాల కుంచ్చలు 3 కెళ్ళియు తిరువా-<br>ముడి విన్నప- |
| 33 శ్రీరాఘవేంద్ర సంధ్యం ప్రాల కుంచలు నాలు               | 69 ము సేయువారికి మాడలు 3 దినం ప్రాల కుం-<br>చ్చలు 3          |
| 34 నిత్య హామమునకు చెఱుబలికి అన్నక్షీర-<br>ముహ.          | 70 స్వస్తి[శే]వలవారు 30 కు చిన్నాలు 0 దినం<br>బెరసి 30 కి    |
| 35 కు సంధ్యం ప్రాల మానికలు 3 రాత్రిచంధ్య-               | 71 పాల కుంచ్చ [ం]కెడ నంబ్రావనము కేయ-<br>వారిట్టటికి          |
| 36 లకుం బ్రాల కుంచ 0 మానికలు 3 ఆమా-                     | 72 . డలు 3 దినం బెరసి బ్రాల కుంచ్చలు x<br>శ్రీవైష్ణ-         |
| 37 వాస్య మహాలమురునకు ముత్తు-                            | 73 . . గ్రాస సేయువారికి మాడలు 3 దిన<br>0 క్రల కుంచ్చలు 0     |
| 38 డిభీమతూమునం గొల్వతూములు . . .                        | 74 . . . పములిడువారికి చిన్నాలు x<br>దినం ప్రాలి కుంచ్చలు 3  |
| 39 సత్రమునకు బ్రాహ్మలు పడుట్టుకుం [బ్రా]-               | 75 . . . లు 30 కు మాడలు 5<br>దిన బెరసి 30 కు ప్రా-           |
| 40 ల కుంచాలు 0x చల్లనా[ల్లు] కుంచ్చలకు                  | 76 . . . లు [ఁ] సకుం [వా<br>చె]డువారిట్టటకు మాడ 0 బ్రా-      |
| 41 కుంచ్చ 0 ఉప్ప మాసెటికిం [బ్ర]ల్లు మానికలు 3          | 77 . . . బెరసి ముద్దటకు<br>ప్రాల కుంచ్చలు 0                  |
| 42 పెసలకుంచ్చ 0 నంబ్రా 0x సేతి [మాని]క 0                | 78 . . . లు దినం ప్రాల కుం-<br>చ్చలు 0 మద్దలె 0              |
| 43 అయనము రెంట్టికి విమములు రెంటి[వచేట్టి]               | 79 . . . దిన 0 . . .<br>కుంచ్చలు 5                           |
| 44 నిట్టివ వా[స్తా]నకు త్రమునకుంగా . . .                | 80-85 [The writing is much damaged]                          |
| 45 స్తితిపడి [వి]డువంగలవారు పవి                         | 84 . . . కుంచ్చలు 3 రుక్కకి చిన్నా-<br>లు x దినం ప్రాల       |
| 46 త్రరోహనమునకు . . .                                   | 85 . . . లు 3 [?]తర- గొలికి చి-<br>న్నాలు x ప్రాల కుంచ్చలు 3 |
| 47 . . .  | 86 . . . నికి మాడ 0 చిన్నలు 0 దినం<br>ప్రాల కుంచ్చలు 0       |
| 48 . . . x  | 87 [వ]ట్టు వైష్ణుపులావు[ర]కు పేర చిన్నాలు<br>00 గా బెరసి     |
| 49 . . . తిరువారాధన                                     | 88 ఆవులారకు మాడలు 3 దినం బెరసి ప్రాల<br>కుంచ్చలు 0x          |
| 50 సేయు బ్రాహ్మనికి                                     | 89 ఆచాయ్యు[ని]కి మాడలు 3 దినం ప్రాల<br>కుంచ్చ x              |
| 51 మాడలు 0 దినం [కి]                                    | 90 వెళ్ళిన్ని ఆచాయ్యులకు మా[డ]లు [ఁ] కన్న-<br>రికి మా-       |
| 52 ప్రాల కు[ం]చ్చలు x                                   | 91 డలు 3 దినం ప్రాల కుంచ్చలు 0 <sup>1</sup>                  |
| 53 వివ్య [ఎత్తు] బ్రాహ్మ-                               |  |
| 54 నికి మాడ దినం  |  |
| 55 ప్రాల కుంచ్చలు 3                                     |  |
| 56 అముదువట్టు బ్రా-                                     |  |
| 57 ప్తానికి మాడ 0                                       |  |
| 58 దినం బ్రాల కుంచ్చ-                                   |  |
| 59 లు 3 తిరుగారాకా-                                     |  |
| 60 [చ్చి] సేయు బ్రాహ్మసి-                               |  |
| 61 కి మాడ 0 దినం  |  |
| 62 ప్రాల కుంచ్చలు [3]                                   |  |
| 63 . . .  |  |
| 64 పాత్ర తోము కట్టెడు బ్రాహ్మనికి మాడ 0 దినం            |  |
| 65 బ్రాల కుంచ్చలు 3 తిరువాము[తి]విన్నపము సే-<br>యువారి- |  |
| 66 కి మాడలు 3 దినం ప్రాల కుంచ్చలు 0 [వె-<br>ట్టియు] తి- |  |
| 67 రువాముతి విన్నపము సేయువారికి మాడలు<br>3 చిన్నలు x    |  |

<sup>1</sup> The inscription stops here.

## No. 67.

(A.R. No. 479 of 1893).

ON ANOTHER PILLAR IN THE SAME MANDAPA.

- |  |                                   |
|--|-----------------------------------|
| 1 స్వస్తి[ *]శ్రీ శకవనంబులు ౧౧౦౫ గునే-   | 8 రపనాయకు కూంట్టులు కొమ్మా-       |
| 2 ౧టి స్వస్తి సవ్వ[ ]లోకశ్రయ శ్రీవిష్ణు- | 9 సాని పెటిన అరదివ్యకు ఎఱ్ఱ-      |
| 3 వర్ణనమహారాజుల ప్రవర్ణమాన-              | 10 గుండబోయిని వశమునం బె-          |
| 4 విజయరాజ్యసంవత్స ౧౦                     | 11 ట్టిన ఎక్కిరువడేనుం జేకొని ని- |
| 5 యగు శ్రహి దక్షిణాయనస-                  | 12 త్య సానియంబాటి తవ్వెండు        |
| 6 ౧కాంతినిమిత్తంబున శ్రీరాజనా-           | 13 నెయి ఆచందాకకముం బోయ-           |
| 7 రాయణదేవరకు పంపాదేవీ-                   | 14 ౦గ్గలాండు                      |

## No. 68.

(A.R. No. 480 of 1893).

ON THE SAME PILLAR.

- |   |                                   |
|---|-----------------------------------|
| 1 శ్రీమన్మహాప్రధానం దణ్ణనాయక-               | 15 రభమిలోపల వసదియవీ-              |
| 2 లక్ష్మరసరు శ్రీమచ్ఛాళుక్యవిక్ర-           | 16 డు వడుమటి నాల్లు వుట్లు భు-    |
| 3 మవరుప(=)ములు ౯మిదియగు <sup>1</sup> ప్రాహి | 17 మి సవ్వకక పరిహారముక ఆ-         |
| 4 రాక్షససంవత్సరమున. ప-                      | 18 [చం]ద్రాకకము నడచు[న]టు-        |
| 5 పువ్యమహాస్యేయ బ్రహ్మవా-                   | 19 గా ధారాపూర్వకము సేసి           |
| 6 రమున సూర్యుగ్రహణని-                       | 20 యిచ్చిన సాసనము   స్వదత్తాం     |
| 7 మిత్తమున చక్రవర్తి భూలో-                  | 21 వరదత్తాం వా యో హారేత           |
| 8 కమల్లదేవరకు శ్రీబలాయురా-                  | 22 వసుంధరాం   శష్టివరుషసహ-        |
| 9 రోగ్యస్వయ్యాభిబిద్ధిగాను శ్రీభుజ-         | 23 ప్రాణి విస్తాయాం జాయతే         |
| 10 ములు వర్ణింపును ధర్మతత్ప-                | 24 క్రిమి[ ]బహు[భి]ః వసుధా ద-     |
| 11 రులుగాను వెంగినాంట్టిలోపల                | 25 త్తా బహుభి(ః)స్పా[ను]పాలితా(ం) |
| 12 చాలుక్యభీమాపురమున .మ-                    | 26 యస్య యెస్య [ఎదా] భూమి తస్య     |
| 13 ణ్ణయగుడి శ్రీకేశవదేవరకు                  | 27 తస్య తథా ఫలం[ ]                |
| 14 హావిబ[ *]లియచ్ఛనలకు దొమ్మ-               |                                   |

## No. 69.

(A.R. No. 481 of 1893).

ON THE SAME PILLAR.

- |                                  |                              |
|----------------------------------|------------------------------|
| 1 ౯ స్వస్తిశ్రీ శకరాజవత్సరసమూ-   | 5 నొత్సవాయ సదనాదుచ్ఛాయ-      |
| 2 హేనేంద్రనేత్రం గతే మాసే భా-    | 6 జేభ్యః కరం శ్రీమద్రాజితరా- |
| 3 ద్రపదే సితే హరివిసే శ్రీశ్రీ-  | 7 జవిణ్ణహరమానాధాయ భీ-        |
| 4 రచోడోంద్రినః[ *] ప్రాదాజన్మది- | 8 మాపుశేల                    |

<sup>1</sup> The Ch. V. year 9 is not Rākshasa. Consequently the figure 9 must be a mistake for 59 Ch. V. As this was also the 9th regnal year of Bhūlōkamalla Sōmēśvara III, the successor of Vikramāditya VI, 'chālūkyāvīkrama' may be a mistake for 'Vijaya-rājya.'



**No. 70.**

(A.R. No 481-A of 1893).

ON THE SAME PILLAR.

- |                                   |                                 |
|-----------------------------------|---------------------------------|
| 1 శ్రీ [*]శాకాబ్దానాం ప్రమాణే న-  | 9 తిలకో రాజనారాయణాయ[*]          |
| 2 వనిధివియత్పంద్రసంఖ్యా-          | 10 శ్రీ వైష్ణవపూజును యూరి నా-   |
| 3 ౦ ప్రయాతే ప్రాదాత్ శ్రీమ-       | 11 యకలు పోతోజనకు విత్తిగా       |
| 4 [ల్లు]భూప[*] క్షీతిమతులయ-       | 12 వణ్ణైమ్మ మూడ్లు ఇలుప-        |
| 5 శాః కొమ్మరే ఖండికం పా[టి]క్షేత- | 13 ట్టును చవుక భూమి ఖ ర గర్వ-   |
| 6 ౦ దేవస్య గోపే[వ్య]ఖల మద-        | 14 భూమి ఖ ర ఆచంద్రక[క]స్థాయి-   |
| 7 దానెమ నైవేద్యనాథం శ్రీ-         | 15 గా నిచ్చితిమి అక[క]సాల పోతో- |
| 8 మాన్వైశాఖపూన్నేదిత కుల-         | 16 జనకు [*]                     |

**No. 71.**

(A.R. No. 482 of 1893).

ON ANOTHER PILLAR IN THE SAME MANDAPA.

- |  |   |
|--|---|
| 1 స్వప్తి[*] సవ్య[లో]కాశ్రయ శ్రీవిష్ణువర్ధన-<br>నమ-  | 6 నెయు గా మెణ్ణయ ఇచ్చిన ఎడ్లు ౫౦ యేంభడి       |
| 2 హారాజల ప్రవర్ధమానవిజయరాజ్యసంవ-                     | 7 యెడ్లుం [భీ]మియబోయు వసమున రాజ-<br>మాన-      |
| 3 త్వరంబులు ౨౮ [ణ్ణి] ఇరువడెత్తివి అగు నేణ్ణి<br>సా- | 8 మున [౧]మానిక నాదిత్యచంద్రులకలయ వ్తకు<br>బో- |
| 4 మగ్రహణవ్యతీపాతనిమిత్వంబున విష్ణుదే-                | 9 య్యగలవాణ్ణు[*]                              |
| 5 వరకునఖణ్ణవత్తి[=]దివియకు నిత్య మాన్వై              |   |

**No. 72.**

(A.R. No. 482-A of 1893).

ON THE SAME PILLAR.

- 1 స్వప్తి[\*] సవ్య[లో]కాశ్రయ శ్రీవిష్ణువర్ధన[=]నమహారాజల
- 2 సంవత్సరంబులు ౩౭ నేణ్ణి యుత్తరాయననిమిత్వ-
- 3 మున నారాయనదేవరకుం జిత్రవాడ ప్రోలియ-
- 4 రట్టడి పెణ్ణాము [దే]వులు ఆచంద్రక[క]ముంగా నిచ్చిన [అ].
- 5 కణ్ణవత్తి[=]దివియయొక్కణ్ణికి నిత్య సానియ మా-
- 6 నెణ్ణు నెయి వోయంగలవాణ్ణు[\*]యెటియ[మ]-
- 7 బోయుని వసమున విడిచిన గొటియ ౫౦ జేకొని
- 8 యెటియమబోయుని కొడుకు కూంతులు
- 9 యీ దివియ నడపంగలవారు[\*]

**No. 73.**

(A.R. No. 482-B of 1893).

ON THE SAME PILLAR.

- |  |  |
|--|--|
| 1 స్వప్తి[*] సవత్సరంబు ౩౨ నేణ్ణి [కు]ంభమా-<br>సమున | 5 అఖణ్ణవత్తి=దివియొక్కొణ్ణు బీటబో-       |
| 2 శోమగ్రహణనిమిత్వంబునం పల్లక[క]-                   | 6 యుని కొడుకు సూరని వసమున ఎడ్లు ౫౦<br>ఆ- |
| 3 కులకోత్రంబున చిస్తమనెట్ల కొడుకు                  | 7 చంద్రక[క]ము రాజమానమున మాన్వై           |
| 4 కాటమనెట్టి నారాయ[న*]దేవర కి[చ్చి]న               | 8 నెయు వోయవాణ్ణు ।                       |

**No. 74.**

(A.R. No. 482-C of 1893).

ON THE SAME PILLAR.

- |   |   |
|---|---|
| <p>1 స్వస్తి[*] సర్వలోకాశ్రయ శ్రీ-<br/>                 2 విష్ణువర్ధనమహారాజుల ప్రవర్ధమానవి-<br/>                 3 జయరాజ్యసంవత్సరంబులు ముప్ప-<br/>                 4 వితొమ్మిది ౩౯ యగునేళ్ల సోమగ్రహ-<br/>                 5 ణసిమిత్యమున యాలంపూర్ణ వత్త-<br/>                 6 కనెట్ల కొడుకు భీమయ విష్ణుదేవర-</p> | <p>7 కు నఖిల్లవత్తిదీపమునకు విశించిన<br/>                 8 ఎట్లు ౫౦ ఎంభయెట్లు[*] గణ్డయబో<br/>                 9 కొడుకు ఎటియమ వసమున యా-<br/>                 10 చంద్రాకర్ణము రాజమానమున దెవస-<br/>                 11 ము మానెట్లు నెయు వోయువాణ్ణి[*]దీని<br/>                 12 కి లెక్క నెట్లు ౫౦[  *]</p> |
|---|---|

**No. 75.**

(A.R. No. 482-D of 1893).

ON THE SAME PILLAR.

- |   |   |
|---|---|
| <p>1 స్వస్తి[*] సర్వలోకాశ్రయ<br/>                 2 శ్రీవిష్ణువర్ధనమహారాజుల ప్ర-<br/>                 3 వర్ధమానవిజయరాజ్యసంవత్స-<br/>                 4 రంబులు ౩౯ యగునేళ్ల విమసక్ర-<br/>                 5 త్రిసిమిత్యంబునం బాపునవారములో-<br/>                 6 ని మెట్లగుముఠారి మాదియనాయకు<br/>                 7 కొడుకు కొట్టియ పెగ్గడ దమ యన్యు గా-</p> | <p>8 ంప్పకు రాజనారాయనవిష్ణుదేవరకుం బె-<br/>                 9 ట్టిన అఖిల్లవత్తిదివియ ఒకొక్కటి గొటి-<br/>                 10 య ౫౦ జేకొని రాజమానమున మా నెట్లు నె-<br/>                 11 యి ఆచంద్రాకర్ణముం చట్టియబోయుణ్ణి<br/>                 పో-<br/>                 12 యంగలవాణ్ణి దివసపడియు నెడవడ-<br/>                 13 కుట్ట<sup>1</sup></p> |
|---|---|

**No. 76.**

(A.R. No. 482-E of 1893).

ON THE SAME PILLAR.

- |   |  |
|---|--|
| <p>1 స్వస్తి[*] సర్వలోకాశ్రయ శ్రీవిష్ణువ-<br/>                 ర్ధనమ-<br/>                 2 హారాజుల విజయరాజ్యసంవత్సరంబులు ౩౭<br/>                 ము-<br/>                 3 ప్పడేడగునేళ్ల యుత్తరాయననిమిత్యంబు-<br/>                 4 న నుఱ్ఱుఱి భీమోజ్జలు రాజనారాయన-<br/>                 5 విష్ణుదేవరకు నఖిల్లవత్తిదివియకు నెయు</p> | <p>6 వోయ నంగవ యెటియమబోయు వసము-<br/>                 7 న నిచ్చిన యెట్లు ౫౦ యెంభయుం జేకొని<br/>                 నిత్య మా-<br/>                 8 నెట్లు నెయు రాజమానమాలిక నాచంద్రా-<br/>                 కర్ణ-<br/>                 9 ముం బోయంగలవాణ్ణి[  *]</p> |
|---|--|

**No. 77.**

(A.R. No. 482-F of 1893).

ON THE SAME PILLAR.

- |  |  |
|--|--|
| <p>1 స్వస్తి[*] సర్వలోకాశ్రయ శ్రీవిష్ణు-<br/>                 వర్ధన-<br/>                 2 నమహారాజుల ప్రవర్ధమానవిజయ-<br/>                 3 రాజ్యసంవత్సరంబులు రెట్లు<sup>1</sup> రెట్లుగు[నే]-<br/>                 ట్టి<br/>                 4 యుత్తరాయననిమిత్యంబునం బఱకొల</p> | <p>5 కాటమ[నే]ట్లు పెణ్ణెము కుసమవ రజనారా<br/>                 య-<br/>                 6 నవిష్ణుదేవర కిచ్చిన దిపెయ యొక్కట్టి (య-<br/>                 7 క్కట్టి)కినెట్లు ఎంభది ౫౦ యెట్లుకు బ్రోల-<br/>                 8 బోయునల్లుణ్ణి నవియ వసము [న]క్ప<br/>                 9 యాసంద్రాకర్ణము సనిబటి మనెట్లు నెయు<br/>                 10 వోయువరు[  *]</p> |
|--|--|

<sup>1</sup> Below is cut the following line.—  
 ఎటియక భదిరికి చామరమసపు.

No. 78.

(A.R. No. 482-G of 1893).

ON THE SAME PILLAR.

- |  |  |
|--|--|
| <p>1 స్వస్తి[*] సవ్య-లోకాశ్రయ శ్రీవిష్ణువ-<br/>ర్ధనమహారా-</p> <p>2 జాల ప్రవర్ధమానవిజయరాజ్యసంవత్సరం<br/>సే-</p> <p>3 ణ్ణి యుత్తరయణవిమిత్యంబున విష్ణుదేవ-<br/>ర యు-</p> <p>4 త్తమాగ్రంబునం గుడిచెడు బ్రహ్మనులకు</p> <p>5 వత్తరసెట్ల కొడుకు రచ్చయ అఖణ్ణవర్ధి-</p> <p>6 దివియపడిగా నిత్య మాసెణ్ణు నెయు</p> <p>7 వోయంగా గుణ్ణియబోయు కొన్న యెట్లు</p> <p>8 ఎంభది యం యేంభయిణ్ణికి సానియ మా-</p> <p>9 సెణ్ణు నెయు ఆదిత్యచంద్రల కలయక్తగా-</p> <p>10 లముం భోయంగలవాణ్ణు[**]</p> <p>11 ఇష్ట్యగ్రముననే రచ్చయయు విష్ణుదేవర-<br/>యు</p> | <p>12 త్తమాగ్రము కుడిచెడి బ్రహ్మనులకు నఖణ్ణ-<br/>వర్ధి-</p> <p>13 దివియపడి కాశలకు నిత్య మాసెణ్ణు నెయు</p> <p>14 వోయ నాదియబోయు వసమున యెట్లు<br/>యం యే-</p> <p>15 భయం జేకొని రాజమానమున నాచంద్రా-<br/>కగ్రము పోయ-</p> <p>16 గలవాణ్ణు ఇష్ట్యగ్రమునన రచ్చయ విష్ణు-</p> <p>17 దేవర యుత్తమాగ్రము కుడిచెడు బ్రహ్మ-<br/>ను</p> <p>18 కు నఖణ్ణవర్ధిదివియపడి కాశలకు నిత్య</p> <p>19 మాసెణ్ణు నెయు వోయ ప్రాలియబోయు<br/>వసము</p> <p>20 యెట్లు యం యేంభయం జేకొని రాజమాన-<br/>మున నా-</p> <p>21 చంద్రకగ్రము పోయంగలవాణ్ణు[**]</p> |
|--|--|

No. 79.

(A.R. No. 482-H of 1893).

ON THE SAME PILLAR.

- |   |   |
|---|---|
| <p>1 స్వస్తి[*] సవ్య-</p> <p>2 లోకాశ్రయ శ్రీవిష్ణువర్ధనమహారాజాల</p> <p>3 ప్రవర్ధమానవిజయరాజ్యసంవత్సరం-</p> <p>4 బులు 33 నేణ్ణి సోమగ్రహణవిమిత్యము-</p> <p>5 న విష్ణుదేవరకునముడునకు వత్తరసెట్ల కొ-</p> <p>6 డుకు రచ్చయ నిత్య మాసెణ్ణు నెయుగా దేవి<br/>య-</p> | <p>7 బోయు వసమున యెట్లు యం యేంభయం జే-<br/>కొని</p> <p>8 రాజమానమున మాసెణ్ణు నెయు ఆదిత్యచం-<br/>ద్రల</p> <p>9 కలయక్తకుం బోయంగలవాణ్ణు[**]</p> |
|---|---|

No. 80.

(A.R. No. 482-I of 1893).

ON THE SAME PILLAR.

- 1 ణ్ణి [శ్రీమహాలా]త్సవము సేయునాణ్ణు కొమ్మరా రట్ట-
- 2 డి[కము] ఎష్ట్యణ్ణి నయకులకు ప్ర . తిసంవ(ర)త్స(ం)-
- 3 రంబులు దోయణ్ణేసి వుట్టములు ప్రసాదిచువారు[\*]
- 4 నట్టవ సోమయయయ్య రాజనరాయ
- 5 నిత్యపేరాయక చెలుకభూ య గరవుభూమి ఖ[ర] [మిఖ]-
- 6 మేలనాయకము సేయు ముచ్చియక చెలుకభూమి ఖర
- 7 గరవుభూమి ఖర గానోజి నెటియమకు చెలుకభూ-
- 8 మి ఖయ గరవుభూమి ఖయ [వ]డయమున పే-
- 9 రియకు చెలుకభూమి ఖయ గరువుభూమి ఖర
- 10 మద్దలియ మల్లనికి చెలుకభూమి ఖయ గరువు-

- 11 భూమి ఖ3 శంఖమున లోకనికి చెలుకభూమి ఖ
- 12 3 గరువుభూమి ఖ3 గర్జివాణ్ణును ఖాహాడవాణ్ణు-
- 13 ను [జ]గడవాణ్ణునుకా బెరసి చెలుకభూమి ఖ౨ గ-
- 14 రువుభూమి ఖ[౨] కానియబూరణ్ణెన చాలు-
- 15 క్యసుందరయాచరికిం జెలుకభూమి ఖ2 గరు-
- 16 వుభూమి ఖ2 పిన్నబూరచారికిం జెలుకభూమి
- 17 ఖ౫ గరువుభూమి ఖ౫ మేడచారికిం జెలుకభూ-
- 18 మి ఖ౫ [గరు]వుభూమి ఖ౫ తోడచారికిం చెలుకభూ-
- 19 మి ఖ౫ గరువుభూమి ఖ౫ కొమ్మాట . . . . జెలు-
- 20 కభూమి ఖ3 గరువుభూమి ఖ3 పగమేశ్వ[రు]న-
- 21 [కు] శ్రీమహాలాత్సవమునణ్ణు శాసనలేఖణ్ణె-
- 22 న చెన్నాచారికి ప్రతిసంవత్సరంబులు దోషణ్ణు
- 23 వుట్టములు ప్రసాదించువారు . . . . . చె-
- 24 లుకభూమి ఖ . గరువుభూమి [ఖ] . . . .
- 25 అ[స్యో]షరి న కేన చిద్భాధా కర్తృ-
- 26 వ్యా యః కరోతి స పంచమాహాపాతక-
- 27 యుక్తో భవతి త[థా] చోక్తం భగవతా వ్యా-
- 28 సేన స్వరత్నా[ం] పగరత్నాం వా యో హరేత వసున్ధ-
- 29 రాం[\*]పప్తిపక్షానహ సణి విష్టాయాం జాయతే
- 30 క్రిమిః[||\*]బహుభిష్వ[౯]సుధా దత్తా బహుభిశ్చానుపాలి-
- 31 తా [||\*]యస్య యస్య యదా భూమిస్తస్య తస్య తదా ఫల-
- 32 వితి[||\*]
- 33 రాజమాచారికి చెలుకభూమి ఖణ్ణు. x
- 34 అకసాల ఫోతోజనకు చెలుకభూమి
- 35 ఖణ్ణు x[||\*]

**No. 81.**

(A.R. No. 482-J of 1893).

ON THE SAME PILLAR.

- |                                   |                                      |
|-----------------------------------|--------------------------------------|
| 1 స్వతి[*]శ్రీసప్త=లోకాశ్రయ శ్రీ- | 5 ణ్ణగరాఱివారికి మణ్ణియసె[డి]        |
| 2 విష్ణువర్ధనమహారాజుల ప్రవర్ధన-   | 6 ఆచియనంగు బ్రతిత్తి[యు]గాను వైష్ణు- |
| 3 మానవిజయరాజ్యసంవత్సర[ం]బులు      | 7 వులును దేవర యాగాల్ల[పుడు]          |
| 4 ర[౨] గు స్రాహి రజనరయనవి-        | 8 ఆచంద్రకళ=ముగా నిచ్చిరి[  *]        |

**No. 82.**

(A.R. No. 482-K of 1893).

ON THE SAME PILLAR.

- 1 స్వతి[\*]సప్త=లోకాశ్రయ శ్రీవిష్ణువర్ధనమహారాజాధిరాజో రాజ-
- 2 పరమేశ్వరః పరమభట్టారకః పరమమాహేశ్వరః పరమబ్రహ్మ-
- 3 ణ్యః శ్రీరాజ[రా]జదేవః పరమహీపాలమాలిమాల్యాయమా . . . .
- 4 తేజోవిరాజితశ్చానుకృభీమపురే పశ్యమదిశి రాజనారా-
- 5 యణవిష్ణుగృహే సన్నిహితాయ భగవతే విష్ణుభట్టారకాయ
- 6 ప్రోలునాంటిపులిగుంటనామగ్రామస్య దేవభోగీకృత్య దత్వా త-

- 7 స్య గ్రామస్య క్షేత్రే తస్యైవ విష్ణుభట్టారకస్య నిబన్ధకారాణామాచా-
- 8 య్యప్రముఖాణాం వృత్తినిబన్ధమాజ్ఞాపయ త్తి యథా నారయణసంబి-
- 9 యన్ని ఆచార్యునకు ముమ్మడిభీమకొలనాచార్యుభోగముగా ని-
- 10 చ్చిన యుడుబు భూమి ఖ . జొన్న[భూ\*]మి ఖ ర ఆరాధించు బ్రాహ్మణునకు
- 11 నుడుబుభూమి ఖ 3 జొన్నభూమి ఖ 3 నివేద్యము వణ్ణెడు బ్రాహ్మణు-
- 12 నకు నుడుబుభూమి ఖ 3 గరువుభూమి ఖ 3 లోపల బనిసేయు బ్రాహ్మణునకు
- 13 నుడుపుభూమి ఖ 3 గరువుభూమి ఖ 3 గరగపనిసేయు బ్రాహ్మణు-
- 14 నకు నుడుబుభూమి ఖ 3 గరవు భూమి ఖ 3 తిరువాముడి పాడు రా-
- 15 జసుందరాబ్రహ్మమరాయని నుడుబుభూమి ఖ . గరువుభూమి
- 16 ఖ . సానినాయఘవ యెఱియక్క చామరయు నాయకమునుం జెలు-
- 17 కభూమి ఖ ర గరువుభూమి ఖ ర దారకప ప్రోలకు చామరయుం జెలు.
- 18 కభూమి ఖ ర గరువుభూ[మి\*] ఖ ర ఎఱియక కొంకనకి చామరయును
- 19 [చె]లుకభూమి ఖ ర గరువుభూమి ఖ ర ప్రోలప గొన్నక చామరయు-
- 20 ను చెలుకభూమి ఖ ర గరువుభూమి ఖ ర చిమ్మక అంక్కవకు చెలుక-
- 21 భూమి ఖ ర గరువుభూమి ఖ ర . . . సంకవ వాసికి[ం] జెలుక-
- 22 భూమి ఖ ర గరువుభూమి ఖ ర ఆయనవ కొమ్మకకుం జెలుకభూ-
- 23 మి ఖ ర గరువుభూమి ఖ ర రాజమవ పల్లెకకుం జెలుకభూమి
- 24 ఖ ర గరువుభూమి ఖ ర ఎఱియక [భ]దిరికిం చెలుకభూమి ఖ ర
- 25 గరువుభూమి ఖ ర ఎఱియకవ కేతికిం జెలుకభూమి ఖ ర గరు-
- 26 వుభూమి ఖ ర కూచమవ ఎఱియకు చెలుకభూమి ఖ ర గరు-
- 27 వుభూమి ఖ ర ఎఱియక పెల్లకి చెలుకభూమి ఖ ర గరువుభూ-
- 28 మి ఖ ర మఱియక దామవకు చెలుకభూమి [ఖ\*] ర గరువుభూమి ఖ
- 29 ర మేడవ కొమరవకు చెలుకభూమి ఖ ర గరువుభూమి
- 30 ఖ ర పంపవ చీడి చెలుకభూమి ఖ ర గరువుభూమి ఖ ర
- 31 రకప ఎఱియవకు చెలుకభూమి ఖ ర గరువుభూమి ఖ ర
- 32 వసప సురికి చెలుకభూమి ఖ ర గరువుభూమి ఖ ర చన్న-
- 33 ప సురికిం చెలుకభూమి ఖ ర గరువుభూమి ఖ
- 34 ర కుమ్మనికి చెలుకభూమి ఖ 3 గరువుభూమి ఖ [3] కొ-
- 35 మ్మరా నైరుత్యమున పాలమున పొంకతోంట భూమి ఖ
- 36 ం తు ం . . . . . ఎఱియకకుం జె-
- 37 [లు]కభూమి ఖ ర గరుభూమి [ఖ\*] ర . . . . .
- 38 ఆయనవ కొమ్మకకు . . . . .
- 39 [శ]గువచ్చములు ౧౬ గ్రహి మణ్ణయ కొడుకు దా-
- 40 మోదరుణ్ణ పులిగుంట దేవర చరువపు మడిలో-
- 41 న ప్రోలప కుంతులు సంకవకు జెల్క-భూమి ఖ ర
- 42 గరుభూమి ఖ ర[ఖ\*]

No. 83.

(A.R. No. 482-L of 1893).

ON THE SAME PILLAR.<sup>1</sup>

- |  |   |
|--|---|
| <p>1 స్వస్తి [ఖ*] శ్రీపిర పేమాడి దేవరు పిర-<br/>చోడమొనయ-</p> | <p>2 దరయరిని వైష్ణవకం గాని నానతి యిచ్చినవ-<br/>3 డి పులిగుంటం జరువపు మడిలో శెఱియ-</p> |
|--|---|

<sup>1</sup> It is not impossible that this has to be treated as a continuation of the above.

- 4 వ [సు]రికి చెలుక ఖ ర గరువు ఖ ర కన్న-  
వ [సు]-
- 5 రికి చెలుక ఖ ర గరు ఖ ర దామవ ప్రాలి-
- 6 కి చెలుక ఖ ర గరువు ఖ ర వలెప యా-
- 7 ఇతకు చెలుక ఖ ర గరువు ఖ ర సూరవ
- 8 వాసికి[ం] చెలు ఖ ర గరు-  
వు ఖ ర

- 9 కామవ పోలెయకు చెలుక
- 10 ఖ ర గరువు ఖ ర ఎఱియవ
- 11 సూటికి నట్టువుని [బ్రో]లకు జె-
- 12 లుక ఖ ర గరువు ఖ ర పోతి-
- 13 యారతిపడి ఇవి ఇద్ద-
- 14 . . . . .

**No. 84.**

(A.R. No. 483 of 1893.)

ON ANOTHER PILLAR IN THE SAME MANDAPA.

- 1 శకవహం గంగు నేట్టి
- 2 ఫాల్గున బ గ గరువా-
- 3 గమునాం[డు] స్వస్తి సవ్వం-
- 4 లోకాశ్రయ శ్రీవిష్ణువ[ధం]-
- 5 నమహారాజులైన ఉద-
- 6 చంద్రదేవచక్రవర్తి శ్రీరాజ-
- 7 నారా[య]ణదేవ గుడి సాని-
- 8 [మా]ని నిబన్ధములు లోపు-
- 9 [కా]ంగల దేవభోగమున
- 10 దాసరినయకములు పే[ద]-

- 11 జీనాయకునికి [అ]మ్మా[నా]-
- 12 యకునికి రెం[డు] ఆయ]-
- 13 ములుగా నిచ్చి . . . . .
- 14 . . . . . సేసి నెంబ్రాలు ప్రల[ప్ర]-
- 15 సాద[ము] . . . . .
- 16 నాయకు[న] . . . . .
- 17 మి ఖ[3] శ్రీ . . . . .
- 18 నికి చామక . . . . .
- 19 చంద్రాకర్ణస్థాయి . . . . .
- 20 మి[||\*]

**No. 85.**

(A.R. No. 483-A of 1893).

ON THE SAME PILLAR.

- 1 స్వస్తి [\*] శ్రీ శకవహంబులు గంగె[త]
- గనే-
- 2 . . . . . యు వడ్డవారము
- 3 . . . . . రా[జ్య]సం[ప]త్స[\*]-
- ంబు రు
- 4 . . . . . సంక్రాంతి-
- 5 . . . . . [చా]లుక్య శ్రీ-
- మావో-
- 6 . . . . . రాజనారాయణ
- 7 . . . . . అసాని మేడినా-
- 8 . . . . . మసాని కూంట్టుళ్లు గ-

- 9 . . . . . ఆచంద్రాకర్ణస్థాభాగా
- 10 [క]దేవరకుం బెట్టిన లోహాది-
- 11 [వియ] అఖండదీపమొక్క ంటి-
- 12 . . . . . [ఎడ్లు] గం . . . . .
- 13 . . . . . బోయ మన్నబ్బ
- 14 [ర] బోండు నిత్యపడి
- 15 నియంబాటి మానిక మానెం-
- 16 డు నెయ్య ఆచంద్రాకర్ణము-
- 17 ం బోయంగలవాండు || మా-
- 18 రాబారి లి[ఖి]త ||

**No. 86.**

(A.R. No. 483-B of 1893).

ON THE SAME PILLAR.

- 1 స్వస్తి[\*] శ్రీశకవహంబు-
- 2 లు గంగెగంగె గనేంటి ప్ర-
- 3 జూపతిసంవత్సర

- 4 కార్తీక శు గంగె శు కి-
- 5 లోకము రెడివోతు
- 6 తమ తండ్రి చెన్నా-

- 7 యకున్న తమ తల్లి నా-
- 8 గాసానింగారికిన్ని
- 9 పుణ్యముగాను నా-
- 10 రాయణదేవరకు
- 11 బృందావనానకు నలు-
- 12 తుము చేసును తో-
- 13 ట శశావారికి యిలు-
- 14 పట్టున్న పుటెండు శే-

- 15 నును నారాయణదేవ-
- 16 రకే కాలోచితమూల్య-
- 17 ము వెటి పడికటివా-
- 18 యిలోపలను క్రయము-
- 19 గొని ఆచంద్రాకరాన్ధా-
- 20 యిగాం బెట్టితిమి[\*]
- 21 నా[గో]జువ్రాలు శ్రీ[||\*]

**No. 87.**

(A.R. No. 483-C of 1893).

ON THE SAME PILLAR.

- 1 స్వస్తి[\*] శ్రీశకవర్షం-
- 2 బు[లు] గకగర అగునే-
- 3 ంటి ఆంసీరసనంప[త్వ]-
- 4 రశ్రావణ శు గం మ
- 5 భోగాది పో[తి] భోం-
- 6 డు దమ తండ్రి నన్నబో-
- 7 నికిన్ని తమ తల్లి లకు[మ]-
- 8 బోసాని పుణ్యము-
- 9 గాను నారాయణదే-
- 10 వరకే కాలోచితమూ-

- 11 ల్యము వెటి క్రయము-
- 12 గొన్న తే తము ఖ గ న
- 13 క వల్లాను నారాయణ-
- 14 దేవరకుం బెటించిన
- 15 బృందావనము తో-
- 16 టపట న క తోంట శే-
- 17 రివారికే యిభావటున్న
- 18 ఖ గ చేసును ఆచం-
- 19 ద్రాకరాన్ధాయిగాం బెట్టితి-
- 20 మి నాగోజువ్రాలు[||\*]

**No. 88.**

(A.R. No. 484 of 1893).

ON ANOTHER PILLAR IN THE SAME MANDAPA.

- 1 స్వస్తిశ్రీ [\*] జయశ్రాభ్యూదయ(ః)శ్చ  
[\*]
- 2 శ్రీయమతిరమణీయాం బిభ్ర-
- 3 తాన్నమ్మలూనాం నృపతిమకుట-
- 4 భాస్వత్ప్రతేజోధికానాం [\*] శు-
- 5 భక్యతినిరతానాం జన్మభూమి-
- 6 నృ [\*]పాణాం(ం)ముదధి(రి)వ మణీనా-
- 7 మస్తిచాభుక్యవంశః[||గ\*]చాభుక్యవ[ం]-
- 8 శోద్ధరణ(రణ)రిపుణస్తైలభూ-
- 9 భృతః సత్యాశ్రయజని తతో వి-
- 10 క్రమాదిత్యభూపతిః [||అ\*]తస్యాను-
- 11 జోయ్యణసృపః తస్యాప్యనుజోభ-
- 12 వత్స జయసింహః [\*] పుత్రోస్యాహ-
- 13 వమల్లః శ్రీమత్రైలోక్యమ-
- 14 ల్లాఖ్యః [||క\*] అభవదథ సుతోస్య
- 15 [సో]మిదేశః క్షితిపతిరస్య

- 16 మహా[త్మ]నో [అ]చూజః [\*]అజని ర-
- 17 జనినాఫదీప[దీప్ర\*] శ్రీభవనమల్ల-
- 18 వరోధశేష్వరః[||ర\*]గజ్జగద్గుజ్జగరశౌయ్య-
- 19 దప్పదహనస్తేజోజ్యో-
- 20 వ్రాశవత్సోణీ[పా]శకరాశ-
- 21 కుంజరఘటాసంఘట్టకంతీర-
- 22 వః [\*] దుల్లో[ప] క్రమపల్ల[వా]-
- 23 చలఃతిః పాణ్డ్యో[దధే]మ[్ర\*]-
- 24 [వ్ర]నో జీయ్యోతోకంకణపం-
- 25 కవవ్రజగజశ్చాభుక్యచ-
- 26 క్రేశ్వరః [||౫\*]తస్యసుతోభూవ[ధి]ప[\*]
- 27 శ్రీమ[ద్భూ]లోకమల్లభూమిపతి[ః]
- 28 నిజనివిడ ఖడ్గధారాచళితస-
- 29 ప[న్ధా\*]రాజన్య[ః\*] [౬\*]యస్య సింహా  
సనం
- 30 రాజ్ఞో విరస్సోమ[మహీశ్వ] రః[\*]తమా-
- 31 హతివ విరశ్రీభ్యుజేతహప
- 32 దోహాలః [||౭\*]ధర్మేణ సాధుచరితేన ప-

33 రాక్రమేణ త్యాగేన భూరియశసా  
34 శ్రీతరక్షణేన [॥\*]సోయం స్వకీయ-

35 జనకేన . . దధానో భూలోకమల్ల-  
36 నృపతిస్స[భు]రం విభ[త్తి] ॥\*

## No. 89.

(A.R. No. 485 of 1893).

ON THE SAME PILLAR.

- |                                    |                                     |
|------------------------------------|-------------------------------------|
| 1 స్వస్తి[*]శ్రీ శకవషణ్ములు [౧౧]౦౫ | 9 మన్నణాలు కాపాసాని పెట్టి-         |
| 2 గునాండు స్వస్తి సవ్వలోకాశ్రయ-    | 10 న అఖండవత్తి[॥*]దీవమునకు ఇ-       |
| 3 శ్రీవిష్ణువర్ధన[న] మహారాజు-      | 11 నువ[ఎ]డ్లు ౫౦ యుం జేకొని కే-     |
| 4 ల ప్రవర్ధమానవిజయరాజ్య-           | 12 తబోయుని కొడుకు విదనబో-           |
| 5 సంవత్సర ౯ శ్రాహి ఉత్తరాయ-        | 13 యుండు నిత్యపడి సానియంబాటి        |
| 6 ణసంక్రాంతినిమిత్తంబున శ్రీ-      | 14 మా[నె]ండు (నెండ్లు) నెయు ఆదిత్య- |
| 7 రాజనారాయణ దేవరల-                 | 15 చంద్రుల కలయంత్తకుం బోయ-          |
| 8 [కు] పంపాదిరపనాయ[కు]-            | 16 ంగలవాండు[॥*]²                    |

## No. 90.

(A.R. No. 486 of 1893).

ON ANOTHER PILLAR IN THE SAME MANDAPA.

- |                                 |                                  |
|---------------------------------|----------------------------------|
| 1 స్వస్తి [॥*] శకవషణ్ము-        | 13 గుంచుములు ప్రాకు ప్రో[తె]నాం- |
| 2 లు ౧౦౯౯ నేణ్ణు స్వస్తి స-     | 14 ట్టలోపలి కొమ్మరపాం[గు]పూం-    |
| 3 వ్వలోకాశ్రయ శ్రీవిష్ణువ-      | 15 డ్డి యెలము ఎలిగావసము చు-      |
| 4 ర్ధనమహారాజులైన మల్ల-          | 16 ట్టును సవ్వకరపరిహారము-        |
| 5 పదేవచక్రవర్తివిజయ-            | 17 గా ధారాపూర్వకముసే-            |
| 6 రాజ్యసంవత్స ౩ శ్రాహి ఉత్త-    | 18 సి యిచ్చితిమి   స్వద-         |
| 7 రాయణాన సంక్రాంతినిమి-         | 19 త్తం పరడత్తం వా ఓ             |
| 8 త్యమున చాలుక్యభీమాపు-         | 20 హారేతి వసుంధరాం               |
| 9 రమున పశ్చిమమున శ్రీరా-        | 21 పష్టిం పషణసహ-                 |
| 10 జనారాయణదేవరకు మూణ్ణుస-       | 22 ప్రాణి [వి]ష్టాయాం జా-        |
| 11 ంధ్యల [ని]వేద్యములకు నిత్యప- | 23 య తే క్రిమి[ః]                |
| 12 డి [గుండ్ర]ముకుంచుమున స[లు]  |                                  |

## No. 91.

(A.R. No. 487 of 1893).

ON A PILLAR IN THE SOUTH ENCLOSURE OF THE SAME TEMPLE.

- |                                      |                        |
|--------------------------------------|------------------------|
| 1 స్వస్తి[*]శకవషణ్ములు ౧౦౯౯ నేణ్ణి   | 4 నవిజయరాజ్యసంవత్సరంబు |
| 2 స్వస్తి సవ్వలోకా[శ్ర]య శ్రీవిష్ణు- | 5 లు [౩] శ్రాహి మ-     |
| 3 వర్ధనమహారాజుల ప్రవర్ధమా-           | 6 ల్లప్పదేవర-          |

<sup>1</sup> The letter *ai* is expressed by the vowel *a* with an *ai* symbol added below it.

<sup>2</sup> On another face of the pillar is the following inscription in five lines :—

- |                                    |                             |
|------------------------------------|-----------------------------|
| 1 శుభమస్తు[॥*] రెడ్డిమన్యం లింగము- | 4 నాలుగ కంచాల [ఇ]జెను చెలు- |
| 2 చెట్టి జన్ను నారాయణవె-           | 5 కళను ౪ పడి ౩ [॥*]         |
| 3 రుమాళకు [దొప్పిం]పులు            |                             |



- 7 చక్రవర్తి వ్యతి-
- 8 పాతనిమిత్త-
- 9 మున చాలుక్య-
- 10 భీమాపురము-
- 11 న శ్రీరా(యనా)-
- 12 జనారాయణ-
- 13 దేవరకు నివేద్య-
- 14 మునకు కర్మకర-
- 15 ను పండ్రెండు-
- 16 పుట్టభూమి సర్వకరపరిహా-
- 17 రముగా ధారాపూర్వకముగా

- 18 నిచ్చిత్తిమి లెక్కను భూ ఖ ౧౨
- 19 ఉత్తరతః వీరపెరుమాడి ప-
- 20 [న్న]స సీమాః పూర్వతః పంజి-
- 21 ధ్వజేవ సీమాః దక్షిణతః క-
- 22 డములగాదమ సీమాః పశ్చి-
- 23 మతః పాసంగుసయ్య[్ర]యును
- 24 సందామును సీమాః || స్వదత్తం ప-
- 25 రదత్తం వా యో [హ]రేతి వసుం-
- 26 ధర [॥\*]పప్తిం వపనహసాణి
- 27 విష్ణాయాం జ్ఞాయతే క్రిమి ||
- 28 హ . : [॥\*]

**No. 92.**

(A.R. No. 488 of 1893).

IN THE SAME PLACE.

- 1 స్వస్తి[॥\*]శ్రీశకవర్షములు ౧[౦]-
- 2 ౭౯ గునేంటి యుత్తరాయణసం-
- 3 క్రాంతినిమిత్తాన శ్రీచాలుక్యభీ-
- 4 మావోరమున మండ్రెట్టి శ్రీరా-
- 5 జనారా[యణ]దేవరకు రాజరాజసం-
- 6 వత్స ౧౩ గుశ్రాహి యుత్తరాయణసం-

- 7 క్రాంతినిమిత్తమున ఒడ్డవాది తా-
- 8 తయపోతమగొల్ల ముత్తరియ మ-
- 9 అను వసమునం బెట్టిన అకండవర్షి-
- 10 దివియ ఒక్కొట్టికి బెట్టిన గొటియ-
- 11 లు పొబైయి [॥\*] వీనిం జేకొని వతంమ<sup>1</sup>

**No. 93.**

(A.R. No. 489 of 1893).

IN THE SAME PLACE.

- 1 <sup>2</sup> [వేం]గీ భూమా మహారాజః
- 2 విజయావత్స ఇత్యధ[॥\*]గా-
- 3 [ంగా] యస్య మహిపాలాః వదప-
- 4 [ద్ద]ం భజంతి హి[॥౧\*]తస్య పత్నీ[మ]-
- 5 [హా]గా గంగేవ యశస్వితా[॥\*]గం-
- 6 . . . తి విఖ్యాతా సాక్షాల్లక్ష్మీ-
- 7 [వా]రా [॥౨\*] తేన తస్యామ్మహాదే-

- 8 [వ్యాం] జాతో భీష్మ ఇవాపరః [॥\*] [మ]-
- 9 ల్లప్పదేవనామాసీత్ రాజ్ఞాం శేఖ-
- 10 ర[మణ్ణ]ః[॥౩\*]దానేన ధనదం కాంత్యా
- 11 చంద్రం సత్యేన ధర్మజం [॥\*]ధైర్యేణ
- 12 వరుణం లోకే
- 13 జయ[తే] యో
- 14 మహాబలః[॥\*]

**No. 94.**

(A.R. No. 489-A of 1893).

IN THE SAME PLACE.

- 1 స్వస్తి[॥\*]శ్రీ శకవర్షంబు-
- 2 లు ౧౩౫౪ ఆగునేంటి పరి-
- 3 ధావిసంవత్సర శ్రేణాఖ-
- 4 శుద్ధ ౧౦ గురువారాన మల్లి-
- 5 రెడ్డి పోలసాని తమకు సుగ్మ-

- 6 తంగాను నారణపెరుమాళ్ల-
- 7 కు తిరుసుట్టుమాలే కంబ్యము
- 8 సమపాణ సేనను [॥\*]మంగళమ-
- 9 హాశ్రీశ్రీం జేయుట |

<sup>1</sup> The rest of the inscription is completely damaged.

<sup>2</sup> Begins with a floral design.

## No. 95.

(A.R. No. 489-B of 1893).

ON THE NANDI-PILLAR BEHIND THE BHIMESVARA TEMPLE IN THE SAME VILLAGE.

- |  |  |
|--|--|
| 1 శ్రీ [॥*] ఆవి[ఘ్న]మస్తు [॥*] శుభమస్తు<br>క్షవం-        | 9 నామసంవత్సర ఆశ్వీజ బ ౧౦ శో॥ ఉదయ-<br>మైయిన పది             |
| 2 గ్గనామసంవత్సర కార్తిక బ ౪౮ ॥ నాంటి<br>రా-              | 10 ఘడియలవేళను బ్రిశ్చిక బగ్నమండ్లు బ్రహ్మభం<br>ప్రతిష్ఠ ఆ- |
| 3 త్రి చాళుక్యభీవే శ్వరుని నందిస్తంభం మీంది              | 11 యనూ ॥ శ్రీదేశం శెట్టి పుణ్యశెట్టి సాంప్ర-<br>తాయ-       |
| 4 నందిశ్వరుని పదాక్షం వు(౦)న్నది అని<br>దొంగలు           | 12 ము కామిశెట్టి పోతమ్మకు [పా]పుతృడు నా-<br>రాశి-          |
| 5 పడదోశినారు శిథిలమైపోయింది ॥ శ్రీమ-<br>తుర-             | 13 మ్ముడు ఇతనికి అనుకూలవతి ఛార్వ ల[క్ష్మీ]                 |
| 6 మారారామభీమేశ్వరుని నందిస్తంభం మీది<br>బ్రహ్మ-          | 14 రాజమహేంద్ర దరిని కోటిలింగాలవద్దనుం-                     |
| 7 భము శిథిలం అయివుండగాను పునహ మా-<br>తనబ్రహ్మ-           | 15 డి శిల చెప్పించ్చి నందిప్రతిష్ఠ అయి పరి<br>యంత-         |
| 8 భం చేయించ్చిన సుభము[హూ]తం చే-<br>యించ్చినది[నం] శౌమ్య- | 16 ము ఫలహారం చేస్తున్న భీమేశ్వరుని ఆపి-<br>తం              |
|  | 17 ఆయనూ ॥ <sup>1</sup> కోనూ[రి] పపాయవ్రాలూ-<br>[॥*]        |

## Nos. 96 to 99.

(A.R. Nos. 490 to 493 of 1893).

ON A PILLAR IN THE KUNTI-MADHAVA TEMPLE AT PITHAPURAM, PITHAPURAM TALUK,  
GODAVARI DISTRICT.Published in *Epigraphia Indica*, Vol. IV, pp. 32, 83, 226 and 328 ff, respectively.

## No. 100.

(A.R. No. 494 of 1893).

ON A PILLAR AT THE ENTRANCE INTO THE SRIRANGARAYA TEMPLE AT TIRUPATI,  
PEDDAPURAM TALUK, GODAVARI DISTRICT.

On the west face.

- |                              |                            |
|------------------------------|----------------------------|
| 1 బహుధాన్యసంవత్స-            | 6 హేంద్రావరపు రాజ్యం ప-    |
| 2 ర శ్వేష్ట బ ౧౩ [సో] కపిలే- | 7 లి కాలమందును శ్రీ[త్రి]- |
| 3 శ్వరమహారాయల రా-            | 8 నేత్రదేవగణ[పి]శరు భం-    |
| 4 జ్యాన కఘుదేవన రేంద్ర-      | 9 డ్దారుఅధికార శ్రీపురో-   |
| 5 మహాప్రాత్యలు రాజమ-         |                            |

On the south face.

- |                              |                                   |
|------------------------------|-----------------------------------|
| 10 హితశ్రీవి శ్వేశ్వరపురోహి- | 15 త్రాలు అనుభవంపంగా-             |
| 11 తుల అధికారమందు-           | 16 ను విడిపించినవి భాసకర-         |
| 12 ను శ్రీంగారరాయని తి-      | 17 భట్లవారి నంక మాధవ[భ]-          |
| 13 రుపతిమహాజనాలు వా-         | 18 ట్లువారి ఖ ౧ ఒంబెడ్డుదో న [౧౦] |
| 14 టి అమ్మకాలు అభిన క్షే-    |                                   |

<sup>1</sup> There is a floral design here.

## On the north face.

- |                              |                                    |
|------------------------------|------------------------------------|
| 19 ఆ [భ]మ్యము చేశి అను-      | 23 ంద్రాకరముగాను అ-                |
| 20 భవింపంగా విడిపించిరి      | 24 నుభవించువారు[ *]                |
| 21 గా[న] యీ క్షేత్రాలు శ్రీ- | 25 మంగళమహాశ్రీశ్రీ                 |
| 22 ంగారాయండు ఆచ-             | 26 శ్రీం జేయును యీ ధమ <sup>1</sup> |

## No. 101.

(A.R. No. 494-A of 1893).

## ON THE SAME PILLAR.

## On the south face.

- |                                  |                                |
|----------------------------------|--------------------------------|
| 1 స్వస్తి [ *] శ్రీ శకవషణ్ణులు   | 7 మల్లయ్యంగారి కనుం-           |
| 2 . అను[నేంటి] శోభ[క్రతు]        | 8 దు కేదా . . . సహసమ-          |
| నంక-                             | 9 ల్లయ్యగారు శ్రీంగార-         |
| 3 త్వర కాత్తిక శు గు గౌడకపి[లే]- | 10 రాయని సన్నిధి [స]చేధన       |
| 4 శ్వరమహారాయల [రా]-              | 11 [చేశిశ్రీవైష్ణ] బ్రాహ్మణి-  |
| 5 జ్యోతన పాత్ర[బె]వారాలకు సు-    | 12 [కి] . . . శాసనం శి .       |
| 6 కృతంగాను [బె]నక సహస్ర-         | 13 . . . సాణికి లోను ఆభా . . . |

## On the east face.

- |                                   |                                       |
|-----------------------------------|---------------------------------------|
| 14 మూనికలు బియ్యం                 | 21 రున్ను నిత్య ధాన్యం కొలిచే[రు][ *] |
| 15 ప్రసాదముంను                    | 22 ఏమము[చే]ను సకలమాన్యం-              |
| 16 దమ పినాణం కొలు-                | 23 గాను ఇష్టిమి [ *] ఇ ధమక-           |
| 17 చు ప[ఇ]కల్లాన తూ[ప్ర]          | 24 ము యవ్వరు అషరో-                    |
| 18 [బే]హరికొలుచున్ను              | 25 ధించినాను గోహత్య                   |
| 19 ఆప్టలోక పాల[గ]సాక్షి-          | 26 బ్రహ్మహత్య చేశిన చో-               |
| 20 గాను ఇష్టిమి[ *] [ఈ] స్థానంబా- | 27 షాన [పడి]నవారు [  *]               |

## No. 102.

(A.R. No. 495 of 1893).

## ON A PILLAR IN THE MUKHA-MANDAPA OF THE SAME TEMPLE.

## On the north face.

- 1 స్వస్తి [|\*] శ్రీ శకవరుషణ్ణులు గకెర
- 2 అనునేంటి దుందుభిసంవ్వత్వర కాత్తిక
- 3 శు గు గు | శ్రీంగారరాయని సం-
- 4 న్నిధిని ఆడువార్ల వేంచేయించిన నెల-
- 5 వొటుగండ్ల పేసనిహనునుత్త బి-
- 6 రుదప్రతాప వత్సవాయి అయ్యప-
- 7 దేవమహారాజులు ఆడువార్ల ఆర-

## On the west face.

- 8 గింపులకు తిరుపతినే ఊరి ఉత్తరా-
- 9 న ఆలమేటి ధరిని శ్రీరామానుజయ్యం-

<sup>1</sup> The inscription is left unfinished. <sup>2</sup> The letter ల్ is inserted below the line.<sup>3</sup> The line begins with a floral design.

- 10 గారి యీశ్వరం ఖ గ న్ను సుగతివారి ఇ-  
 11 డ్వ ఖ గ న్ను శ్రీంగారరాయనికే కాలా-  
 12 చితక్రయమూల్యం సమప్తి [ ]ంపైసు [ ]\* ఇ కైంక-  
 13 ర్యం శ్రీంగారరాయండు ఆచం-  
 14 ద్రాకముగాను ఆవధించువారు [ ]\*

*On the south face.*

- 15 యీ ధర్మము శ్రీవైష్ణవరక్త్య-  
 16 ము మంగళమ<sup>1</sup>

### No. 103.

(A.R. No. 496 of 1893).

ON A PILLAR IN THE ASTHANA-MANDAPA OF THE SAME TEMPLE.

*On the east face.*

- |                                   |                                   |
|-----------------------------------|-----------------------------------|
| 1 శ్రీ శకవరుషంబులు గకెకం అగు-     | 6 రి దేవులై తమ తోడంబుట్టునైన      |
| 2 నేంటి సర్వదారిసంవృత్తర మాగ్గళి- | 7 కొమారునిగృద్ధనతారువు మల్లసా-    |
| 3 ర శు గ సో   కొమరగిరిపురపు శ్రీ- | 8 నంమంగారికిని తమ తండ్రి కన్నిబో- |
| 4 గారరాయనికే ముకగంట్టిరాజం-       | 9 రాజంగారికిని సుగృతముగాను        |
| 5 గారు కాటమ రెడ్డి వేమారెడ్డిగా-  | 10 [న]గిరికిం గాలాచి-             |

*On the north face.*

- |                            |  |
|----------------------------|--|
| 11 త మూల్యం సమపింపి పెటి-  | 16 [రి]కి క్షేత్రము ఖ ౨ యి కైంక-           |
| 12 చిన శ్రీబృందావనము తి-   | 17 య్యం శ్రీంగారరాయండు                     |
| 13 రుసతిదగ్గటిన పడుమఱ-     | 18 ఆచంద్రాకముగాను అ-                       |
| 14 ను తోటపట్టు ఖ గ న గం యి | 19 [వ]దరించువారు [ ]* మంగళమ-               |
| 15 శ్రీబృందావనము సేసివా-   | 20 హాశ్రీశ్రీశ్రీ   పర్వతాచార్యలిఖితం [ ]* |

### No. 104.

(A.R. No. 497 of 1893).

ON ANOTHER PILLAR IN THE SAME MANDAPA.

*On the north face.*

- |   |  |
|---|--|
| 1 శస్వస్తి [ ]* శ్రీ శకవరుషంబులు గకెక [x] | 7 మరయ్యంగారిన్ని అనవోతారెడ్డి-             |
| 2 అగునేంటి శోభకృత్సం [వ]* త్వర పుష్య బ-   | 8 గారిన్ని వెమారెడ్డింగారిన్ని వీరారెడ్డి- |
| 3 గం మ [ ]* నాంటి మకరసంక్రమాణ-            | 9 గారిన్ని వీరారెడ్డింగారి దేవులు అ-       |
| 4 పుణ్యకాలమందును శ్రీంగా-                 | 10 నితల్లంతుంగారిన్ని బాబూ-                |
| 5 రరాయగి   బాబూంగారి [పా]తు               | 11 గారిన్ని సు-                            |
| 6 అల్లారెడ్డిగారిని ఆ కుమారులు కు-        |  |

*On the west face.*

- |  |   |
|--|---|
| 12 గ్రుణంగాను పెట్టిన శ్రీబ్రందా-      | 15 [ల] [వధరించు*] వాండు [ ]* ఎవ్వరు అజ- |
| 13 వనం సేసి బావనకు బోడపాటిచె-          | హరించినా దోష-                           |
| 14 య్య [ ]* వె నకను ఖ ౨ శ్రీంగారరాయండు | 16 న పాడవాండు                           |

<sup>1</sup> The inscription is left unfinished.

<sup>2</sup> The line begins with a floral design.

<sup>3</sup> The letter ష is inserted above the line.

**No. 105.**

(A.R. No. 498 of 1893).

ON A SLAB LYING IN THE KOPPESVARA TEMPLE AT PALIVELA, RAZOLE TALUK,  
GODAVARI DISTRICT.

- |                                    |   |
|------------------------------------|---|
| 1 శ్రీమానాశ్రయ[వ].                 | 15 తి పలవి[న] గ్రామపయ్యే                  |
| 2 త్వ[లః] ప్రవి[లస]వోద్ధ్వ-        | 16 మసోం చ [1*] ప్రాదాత్ కొప్పేశ్వరా-      |
| 3 ణ్ణ[చ]ణ్ణాసీనిభిన్నారాతి-        | 17 య త్రిభువనగురవే కిణ్ణికా[ణ]            |
| 4 మసీపతేః పరవభూ(ః)[వై]-            | 18 ద్వాదశాస్తై(॥)తాంబూలే బాలిచం[ద్రా]-    |
| 5 ధవ్యదీక్షాగురోః [1*] య[ః*] శ్రీ- | 19 కపిలకుశహరభృభదీపం నివేద్య[ం] [॥౨*]      |
| 6 మద్వెలనాంటిచోడన్రప-              | 20 [పా]త్రే [చ] దేవ్యే చ గణేశ్వరాయ తాం-   |
| 7 తేరాస్తైకమంత్రః ప్రభుః           | 21 బూలకే పుణ్యఫలే నివే[ద్యే] [1*]త్రీణ భ- |
| 8 సోయం మంత్రశిఖామణి-               | 22 ణ్ణికా త్రింశతికణ్ణికాన్ శ్రీన్        |
| 9 గ్గుణనిధిస్సజన్యగత్వా-           | 23 సృతాంగనాభ్యశ్చ తతో దశభ్యః [॥౩*]        |
| 10 కరః [॥౧*] శాకాజ్ఞే వేదరత్నా-    | 24 ప్రాదాక్ష[మ్య]య సత్కాశ్శం ఆచంద్రా      |
| 11 ంబరశశిగణితే                     | కర్ణం స                                   |
| 12 వాక్పతా సిం-                    | 25 [ధా]మ్యైకః [1*] దశశంకకవిస్తీన్నా=()    |
| 13 హయక్తే గోదా-                    | ష్టేదిని[ం*] ధ-                           |
| 14 వయ్యాస్సమీపే బ్రహ-              | 26 లశాలిని[॥౪*]                           |

**No. 106.**

(A.R. No. 498-A of 1893).

ON THE SAME SLAB.

- |  |                                     |
|--|-------------------------------------|
| 1 అస్తి స్వస్తిమదుత్తమ-                | 9 మ్మ[క*]త్సరో వత్సలో బంధూనా-       |
| 2 ద్విజనిధిః భ్యాతో మసీమణ్ణ-           | 10 ం గ్గుణరత్నరోహణగిరి[ః*] శ్రీ-    |
| 3 తే త్రాంశా నామ సమ[ప్ర]విస్తరగుణో     | 11 భీమనాథా(ం)వ్యాయః [1*] మంత్ర-     |
| 4 గ్రామ[ః*] సమగ్రక్రియా [1*] మాకండ్డి- | 12 ప్రస్య కులాంగనా గుణవతి ర-        |
| 5 శుకరంధ్రబింధుబిసరాసారద్రవా-          | 13 చ్యాంబికా సుంధరీ తాభ్యామ్-       |
| 6 పూరితకీడాపుపగరణీప్రవాహాఫ-            | 14 స్త్రుఫసన్నిభః కుస్త్రనామాత్యస్స |
| 7 లితప్రోద్భూతసస్యావలిః [॥౧*]          | 15 జాతస్సతః [॥౨*] <sup>1</sup>      |
| 8 ఆసీత్తత్ర పవిత్రచారుచరితో ని-        |                                     |

**No. 107.**

(A.R. No. 498-B of 1893).

ON THE SAME SLAB.

- |                                      |                               |
|--------------------------------------|-------------------------------|
| 1 . . అస్తి వెంగ్గిభూ[మ]-            | 10 పదవీమాసాద్య కొ[ప్పే].      |
| 2 . ణ్ణలే ద్విజానివస-                | 11 శ్వరాయ స్వయం సాంధ్య[ం]     |
| 3 తి[శ్చ]కలబొల్లపూండి-               | 12 దీపచతుష్టయం ద్విజ-         |
| 4 నామ [1*] తత్ర నారాయణో              | 13 [నిధిః] చంద్రేశ్వరః ప్రా-  |
| 5 నామ ధర్ము[జ్ఞో]తివర్ణమా-           | 14 దిశ[త్] [1*] ఎఱకాని చామగ . |
| 6 నవ్రత్నో ప్రతివసతి స్త్ర [1*] [త]- | 16 . . . . భ్యుదయ[ణ్ణ]        |
| 7 స్యామాత్యమణిగుణ[ని]-               | 17 . . రత్నాకర . . .          |
| 8 భజ్జాణో జగన్మణ్ణలఖ్యా-             | 18 . . . . .                  |
| 9 తో ధర్మజురోప్యమాత్య-               |                               |

<sup>1</sup> The inscription is not continued.

## No. 108.

(A.R. No. 499 of 1893).

ON A PILLAR IN THE ASTHANA-MANDAPA OF THE SAME TEMPLE.

- 1 అస్య శ్రీ శకవరుషంబులునగు
- 2 అంగిరససంవృత్తర ఆషాఢ శు ౧౦ ౫ । హి-
- 3 ంమూరాయనులుతాన శ్రీకుతువనమ-
- 4 [ల]కవొడయలుంగారు రాజమ హేంద్రావరదు-
- 5 గణము విజయముచేసి వుచుకొని ॥ యాతకోట-
- 6 స్థలము తాణెము దీచను । కంబరహుసని కొ-
- 7 మాడండు వాసంబేగును అంపితేసు (1) ప్రజలు జయ[శైష్టి]
- 8 తాణెము [పే]రునును (1) పలివెల పరమటి తోటంమచె-
- 9 రు వు [తూ]మురాకట్టుము । శ్రీముఖ[సం]వత్సర [శ్రావ]-
- 10 ణమా[స చు]క్లవంచ్చమీ చెడవుపడమటను దక్షి-
- 11 ణానను తాటివనము వేళ[ం]చెను[॥\*]

## No. 109.

(A.R. No. 500 of 1893).

ON THE EAST WALL OF THE SHRINE IN THE SAME TEMPLE.

- |  |                                    |
|--|------------------------------------|
| 1 <sup>1</sup> శుభమస్తు । స్వస్తి శ్రీశకవరుషంబు- | 6 త్వలవెల కొప్పేశ్వరశ్రీమన్నహా-    |
| 2 లు ౧౩౪౫ అగు నేంటి శోభకృత్తు                    | 7 దేవ[క్ష]కు వీరభద్రయ్యంగారున్ను ఆ |
| 3 సంవత్సర శ్రేష్ఠ బ ౩ శునాండు                    | 8 దేవులు అనితలైంమంగారున్ను తమ      |
| 4 మిథునసంక్రాంతిపుణ్యకాలమ-                       | 9 తల్లితండులు కాటమరెడ్డి వేమిరె 2  |
| 5 ందు స్వస్తి శ్రీభవరోగవైరి శ్రీమ-               |                                    |

## No. 110.

(A.R. No. 501 of 1893).

ON THE SAME WALL.

- 1 స్వస్తి [॥\*] శ్రీ[శు] [శకవ]షంబులు ౧౩౪౫ గునేంటి పింగళ సంవత్సర పావ్య శు ౧౧ గురువారఃనాండు
- 2 . . . సంక్రాంతికాలమునందు ప[త్ర]వెల శ్రీకొప్పేశ్వరశ్రీమన్నహాదేవకు కాకతీయ్య ప్రతాపరుద్రదేవ-
- 3 [రాజులు] పిఠ్యీరాజ్యముసేయ[ంగాను] స్వస్తి [॥\*] శ్రీమన్నహాప్రధాని అనయప్రెగ్గడవారికి అభివ్రుద్ధిగాను అనయప్రెగ్గడ [త]-
- 4 . . . . అక్కయంగారికొడుగు రు[ద్రా]జనింగారి తంముండు లింగముంగారు మల్లయంగారికి రుద్రదేవనింగారికి [వు]-
- 5 . . . . కి అక్షయపుణ్యాలుగా . . . . శములోను అం[త్ర]వ్వేదిని మండ్ల-పల్లిపాలానను కొంత్రాము పడ్డట .
- 6 . . . . [ండ్ల] తూర్పునను త్రరాన[ను] . . . . ధాను కొమ్మ బట్లుఖండక న ౭॥ గాక పండ్రెండ్లపుట్టు సేను లెక్క- ఖ . . .

<sup>1</sup> The line begins with a floral design. <sup>2</sup> The continuation is built in.

- 7 . . . . . [టిం]చిన తోంటను పుష్ప . . . . . నిత్యమై సేవం త్రిపువులువేయిని  
 పట్టడాలును జాదులు . . . . .  
 8 . . . . . [లె]కగా . . . నడిమితోంట్లు . . . . . రడ్డికిని అమ త్తై డకినినడుమంద  
 అనే మందకిచ్చితిమి ఇ . . . . .

**No. 111.**

(A.R. No. 502 of 1893).

IN THE KALYANA-MANDAPA OF THE SAME TEMPLE.

- 1 [శక]వరుషంబులు ౧[౦]౯౯ అగునేంట్టి మకరసం[కొ]ంత్తిని స్వస్తి [1\*]  
 2 [సవ్వ]లోకాశ్రయ శ్రీవిష్ణువర్ధన బ[ల్ల]హదేవసక్రవ త్తి-కొడుగుభీ  
 3 [మ]దేవసక్రవ త్తి స్వస్తి [1\*] సమస్తభువనాధీశ్వరుండైన శ్రీమ-  
 4 తు పలవెల కొపనాథదేవరకు నతిభక్తి నా[చ\*]ంద్రాకరణతారకము[గా]-  
 5 ౦ బెటిన పెద్దఘంట భద్రం శుభం మంగళా[ః\*] శివాయ నమ[ః][1\*]

**No. 112.**

(A.R. No. 502-A of 1893).

BELOW No. 111.

- 1 స్వస్తి [1\*]శ్రీ శకవషంబులు [౧]౧౨౪ గునేంటి చైత్ర శు ౧౫ బుధవార[ము] విషు-  
 2 పుసంకాంత్తినాండు స్వస్తి[1\*] సమస్తభువనాధీశ్వరుండైన శ్రీవ[ల]వె-  
 3 ల కొప్పు[నా]భుశ్రీమహాదేవరకు సవ్వలోకాశ్రయ శ్రీవిష్ణువర్ధనమహా-  
 4 రాజులైన బల్లహ[దేవ]చక్రవ త్తి కొడుకు భీమదేవచక్రవ త్తి ఆచంద్రాకరణము<sup>1</sup>

**No. 113.**

(A.R. No. 503 of 1893)

ON THE SAME PILLAR.

On the south face.<sup>2</sup>

- |  |  |
|--|--|
| 1 అ వ్యాదాదిమదంష్టి నంష్ట్రాంకురవిభ్రాతధరణి- | 9 ద్రాత్రియ[ః] కుక-మారాః పురుషాష్టక-       |
| 2 రనిశం నః । అను[శోభ]తి కైలాసం యశ్యం         | 10 తుల్యాః [1*] ప్రాలక్షితీశోవ్యథ కోట-     |
| గ్నాస-                                       | 11 యాఖ్య అలాడ పృథ్వీపతిరి-                 |
| 3 ంగినీలమేఘయుతం ॥ [౧*]                       | 12 [ద్ధకీ]త్తి[ః] [13*] గతే దివం కోటయవేమ-  |
| 4 నివ్వన్మనీయో పనితాసమూ-                     | చూసే నిమ్మా=ల్య తద్రో-                     |
| 5 హైః ప్రవన్ననీయోపి చలభవ-                    | 13 హికులం సమస్తం । అచంచులశ్రీకమసౌ త-       |
| 6 హైః । వన్నాశ్ర[మాపా]లసత్పూన్మ-             | నోతి తత్ప-                                 |
| 7 శోభశ్చతుర్థవస్నేజని దొడ్డభూ-               | 14 ౦తతే రాజ్యమరాత్యధ్రుప్యం ॥[౪*] పుత్రస్త |
| 8 షః ॥ [౨*] తస్తాదభూవస్తరణీత తం-             | స్యవితీన్యాక [క]నో[ర]-                     |

On the east face.<sup>3</sup>

- |  |   |
|--|---|
| 15 ణరంగ విజయ[సు]ఖ్యాతిః । కాంతా-       | 18 త్రి జీవితశేషా పురాతనీ కీర్తిః । నా- |
| 16 సు మదనరీతిన్నారయ పెద్ది ప్రభు-      | 19 [గ]య పెద్దిగృహీతా పరిపు-             |
| 17 న్మతా[రా]తిః[1౫*][చ]క్షాన్మమాత్రగా- | 20 స్టాద్యేతి యావ్వ[నం] నవ్యం ।[౬*]శాకే |

<sup>1</sup> The continuation cannot be traced.

<sup>2</sup> In the centre is cut in relief the figure of a man riding on a horse with whip in hand.

<sup>3</sup> A similar figure with the horse in a galloping posture is cut in the centre of this face.

- 21 నాగగుణాన లేండ్డుగణి-
- 22 తే కాలేపి చార్ధోదయే కాం-
- 23 ంత్రేయ్యాఖ్యనధీతపే పలవె-
- 24 లాధీశస్య కొప్పేశితుః [1\*] సోయం
- 25 తాండ్డవినః వ్రభోరభిముఖే

- 26 కల్యాణవేదీం నవాం అల్లాడ-
- 27 క్షీతిహదయాయ క్రుతవాన్ రమ్యం శిలామంట్ట-  
పం [||2\*]
- 28 [త]త్రానుభూయ వ్రతివత్సరం చ్య పాణిగ్ర-  
హాం [బత్వె]-

*On the north face.<sup>1</sup>*

- 29 ల కొప్పనాథః [1\*] అల్లాడభూపాయ నబంధు-  
భుత్వసంఘా-
- 30 య దేయాదనిశం శుభాని । [౮\*]
- 31 నారయపెద్దనవిభవే ధూ-
- 32 జ్జ్ఞాటిగోపాశకవికృతం భూ-
- 33 మా శాసనమాచంద్రాకర్ణ-
- 34 ం భాసురధమాఘ[భాస]-
- 35 నం భూయాత్ || [౯\*] శుభమస్తు ।
- 36 స్వస్తి [1\*] శ్రీశకవరమంబులు ౧౩౩౮

- 37 అగునేటి దుమ్ముఖసంవత్సర
- 38 పువ్య బహిశ పంచాదశి భాను-
- 39 వా[ర]మందుసు అధోదయ పుం-
- 40 ణ్యకాలమండ్లు । స్వస్తి [నకల]-
- 41 విద్యావిశారద హేమాద్రి-
- 42 దానచింతామణి నిస్సీమ-
- 43 భూదాన[చక్ర]పత్ని పంట్టకుల-
- 44 వ్రదిప [రాయ]గోపిగోవిం-

*On the west face.<sup>2</sup>*

- 45 [ద] జగనాబ్జగండ్ల గాయగోపాల్పాద్వనేక-  
విరుదాంకితుండైన చోడ్డమ-
- 46 రెడ్డి అల్లాడభూపాలుని అడవం పెద్దనంగారు  
శ్రీకాంచేయసు-
- 47 గంగ్గానదీతీరమం-
- 48 దులపలవెల కొప్ప-
- 49 లింగము[కు] కల్యాణ-
- 50 మవధరించ్చియ్య-
- 51 పుటికి తాండవదేవ-
- 52 ర నగరిమండటసు

- 53 కల్యాణవేదితోడి శిలా-
- 54 మండ్లపం గట్టిం-
- 55 చ్చి అల్లాడి రెడింగా-
- 56 తిక ఆయనారోస్య-
- 57 శ్వయ్య అభివృద్ధికి వ్ర-
- 58 తిష్టాభివృద్ధికిష్ణు ఆచ-
- 59 ంక్రాకర్ణమంగాను సమ-
- 60 ప్పీకాంచెను. మంగళమ[హా]-
- 61 శ్రీశకవరమంబులు[1\*]
- 62 తానె గోతాసరి లిఖితం [||\*]

**No. 11.**

(A. R. No. 504 of 1913)

**ON THE KANAKADURGA - 504 OF 1913 - IN SOME VILLAGE.**

- 1 [శు]భమస్తు । స్వస్తి [1\*] శ్రీశకవరమంబులు
- 2 [౧౩]రగ అగునేటి శోభకృత్ నమః-
- 3 రం । చైత్ర బి ౧౦ మ । నాండ్ల తాలవ రెడ్డివ-
- 4 మాయరెడ్డింగారి నూవిత అసితల్లంమ్మగారు-
- 5 ంను అల్లాడిరెడ్డింగారికి కుమాయంబు ఆచ-
- 6 యకుం పతి వీరభద్రారెడ్డింగా[గ] న్ము-
- 7 [త]మ . . . . . యలవతు తిపురారి-
- 8 వయం గానాద్వితీయే . . . . . గంగా
- 9 . . . . . మంబులు . . . . . వ్రదిప

- 10 తు గవురూ నూవితవీరమంబును మాకర్ణ-
- 11 [చ]దేశ్వర . . . . . కం[దేశ్వ]రయద్రాచాల సం-
- 12 . . . . . రి పాలింట్ట[న] పలెలాడ్డపి
- 13 . . . . . దానీనంట్టం భక్త[బ్రాహ్మణశీమలసు
- 14 . . . . . వీరి అంబుంను[త]పునాయము-
- 15 . . . . . వ్యవహార ధా[ర]వోకి
- 16 . . . . . [హా]
- 17 . . . . . ను మా అశిమి [శ] శ్రీ [మ]-

*with four arms. seated on a throne with three attendant deities.*



- |    |  |       |  |
|----|--|-------|--|
| 17 | శ్రీశ్వర[దే*]వరకుంను స్వస్తి శ్రీ భవ-<br>రోగవ- | 24    | షాణతేజస్వామ్యస్థి[సాధ్యాల]-                        |
| 18 | యి[తి] కొప్పేస్వరదేవర అచ్చుకు<br>[లా]-         | 25    | ను దేవబ్రహ్మలకే చెల్లంగలవి [పి] టిరి [1*]<br>యిదం- |
| 19 | పోయాళ్లనుభవి[ంచేది][వా]ర-                      | 26    | మ్యము ఆచంద్రాకరకాతారక-                             |
| 20 | లకుంను రాచఆయము[ం]ను                            | 27    | ముగాను యీ . . . . .                                |
| 21 | అవనాయము[ం]ను సర్వమాస్య-                        | 28    | రు ప[రి]బాలింబిడి-                                 |
| 22 | ముగాను మానితిమి [1*] అష్టశ్శ్వ-                | 29    | వారికి వ[ం*]శాభివిధియు . . . . . రా-               |
| 23 | య్య అష్టభోగ నిధినిక్షేపజలపా-                   | 30    | [జ్య]భివిధి . . . . .                              |
|    |  | 31—32 | (not quite legible).                               |

No. 115.

(A.R. No. 505 of 1893).

ON THE WALL OF THE GARDEN OF THE SAME TEMPLE.

- 1 స్వస్తి [1\*] శ్రీ శకవకంబులు ౧౨౯౯ అనుసేంటి ఘాల్మణ శు X ఋనాండు [ప]-
- 2 లవేల శ్రీకొప్పేస్వరశ్రీమన్మహాదేవరకు నిత్యపుష్పాలకై అనవేమా-
- 3 యరెడ్డింగారి లేంక గుండాయమల్లు గొంగాండాకొ[స్వ]జే-
- 4 తను క్రయముగొని పెట్టిన తోంటపట్టు న ౭=|| [1\*] ఈ తోంట
- 5 చేశి [పాసూ]రి శింగముకు దేవర నగరన క్రయముగొని పెట్టిన బ్రిత్తి
- 6 ఖ ౧ న ౧౦ నివేశనం న 1౦|| పెరడు న ౧ [1\*] ఇంతపట్టు అనుభవించి ఆ-
- 7 చంద్రాకరకాస్తాయిగాను వంశానుక్రమానను నిత్యమును సింగ-
- 8 ము దేవరకు పుష్పాలు వెట్టి సుఖమనుభవించువాండు[||]

No. 116.

(A.R. No. 506 of 1893).

ON A PILLAR IN THE COMPOUND OF THE RESIDENCE OF THE SESSIONS JUDGE AT RAJAHMUNDRY, RAJAHMUNDRY TALUK, GODAVARI DISTRICT.

- |   |                                    |    |  |
|---|------------------------------------|----|--|
| 1 | శకవకంబులు ౧౧౭౦ స్వస్తి యు-         | 8  | పల్లియచుటూను అంగడిసుంకము               |
| 2 | త్తరాయణసంక్రంతికలముసంధ్య           | 9  | [న]గ[తి=ల] చిన్నము గోమట్లపరకపిసము      |
| 3 | మలయమున గణపతిదేవరాజు-               | 10 | [యె]డను[ం] క ప ౧ గుడిమట్లు పెనుమట్ల[ల] |
| 4 | లు తమ జీ[య] మహాదేవరాజు పేరు-       | 11 | ంసీంటికి దీపలకు గ[౧] సి[౨] ఆతుకూర [క]- |
| 5 | సె[ప్పి] గజ్జరన మహాదేవేశ్వరశ్రీమ-  | 12 | ండసాలాన ఖ ౧ బండివి కుంసెండు పె-        |
| 6 | హాదేవరను ప్రతిష్ఠసేసి నివేద్యపడుల- | 13 | ఱుక [మా]నె.డుగా లె[క]ను                |
| 7 | కూను అంగరంగభోగాలకూను నంద-<br>మూరు- | 14 | [ఆ]సంద్రాకరకాస్తాయిగా నిస్థి[1*]       |

No. 117.

(A.R. No. 507 of 1893).

AT THE EASTERN ENTRANCE OF THE GOPALASVAMIN TEMPLE IN THE SAME VILLAGE.

- 1 శ్రీమద్రాజమహేంద్రపట్టణవరాలంకారకాకాగ్రామకొల్లెన
- 2 మంట్లవగ్గుహే నేద్రాశ్రీదేవరవి సంక
- 3 నికాశి యాదే చాకా గ్రామకాకా యాక
- 4 ది శ్రీమద్రాజమహేంద్రపట్టణవరాలంకారకాకాగ్రామకొల్లెన

- 5 కస్సుపుత్ర ప్రసూః (1) కామాక్షీ కమలోపమా సువిదితః కొచ్చులకో-
- 6 టాన్వయః | అధ్యారోహత శాంచనాంచితతులాం లక్ష్మ్యా(0) స-
- 7 మాం కాంతయా (1) రాజా వేంకటరాయభూసుగ-
- 8 మణిః క్షోణ్ణి[\*] సముల్లాసయా(0) ||-9\*] యీ పట్టణంలా శ్రీవేణుగోపా-
- 9 లస్వామి శ్రీస్వశింహస్వామి శ్రీవేంకటేశ్వరస్వామివాలా ఆలయము | వి-
- 10 మానత్రయము ముఖమంటపం కల్యాణమంటపం ప్రాకారంను రాజా వేంకట-
- 11 త్రాయనింగారి స్వంతద్రవ్యం పెట్టి అయ్యశెల్వచా(1) బసవరాజు గవరా-
- 12 జు పని సాకల్యంగా చేయించెను తారణసం|| చైత్ర బ | 30 గు|| వరకు <sup>1</sup>

**No. 118.**

(A.R. No. 507-A of 1893).

ON THE EASTERN PILLAR SET UP IN FRONT OF THE MUSEUM IN THE SAME VILLAGE.

- |                                |                                      |
|--------------------------------|--------------------------------------|
| 1 స్వస్తి [*] శ్రీ శకవషణం[బు]- | 12 క్షేత్రము ఖ ౨ పలెమును             |
| 2 ల ౧౩౬౦ అగు నేంటి కాఁ-        | 13 ఇంతపట్టు ధర్మాలు స-               |
| 3 యుక్తిసంవత్సర చైత్ర శు x     | 14 పూర్ణముగాం జేయి-                  |
| 4 ఆ   శ్రీమృకండేశ్వరదేవ-       | 15ంచి                                |
| 5 రకు ముందటి భద్రమండ-          | 16 [నూ]లదేవుంగారి శింగన తమ           |
| 6 పమును అ[ందు సు]త్రుడు-       | 17 తండ్రీ దేవి సేనికిన్ని తమ త[ల్లి] |
| 7 వున్న కల్యాణమండప-            | 18 పేరా[నా]నికిన్ని అక్ష[య్య]సుక్మ-  |
| 8 మున్న దేవరకు నానాభ-          | 19 దము అవునట్టుగా పహన[ం]             |
| 9 ర[ణ]మున్న తూర్పుమండ-         | 20 ఒకటిని ఆచంద్రాకముగా[ను]           |
| 10 పానకు అరంగులున్న మ-         | 21 సమర్పించెను మంగళము-               |
| 11 ధ్యానాపు అవసరానకు           | 22 హాశ్రీశ్రీం జేయు[న్]  [*]         |

**No. 119.**

(A.R. No. 507-B of 1893).

ON THE WESTERN PILLAR IN THE SAME PLACE.

- |                                 |  |
|---------------------------------|--|
| 1 [శ్రీ]మత్పాతమి శెట్టివె[శ్య]- | 12 తరామల్లిక్షణవిభోవ్ [ప్రాణజ]         |
| 2 తనయశ్రీమల్లి శెట్టిప్రభోః     | 13 తిష్ఠామధాత్   పద[నూల]గోత్ర-         |
| 3 . . . . . నామ సుక్రతీ [కూ]-   | 14 భూషో గుణవాన్తు[గ్న]శ్చ పాత[న]ః      |
| 4 . . . . . కుషణాజమ హేంద్ర-     | 15 సుకృతీ   నిత్యోపహారవిధయే క్షీత్వా-  |
| 5 . . . . .                     | 16 [దా]త్వారిపరిమితం కైత్రం   ముగ్ధ-   |
| 6 . . . . . సుకృతం గు-          | 17 [శ్చ] పాతమ శెట్టిరాజమ హేంద్ర-       |
| 7 . . . . . [శా]కాబ్దే రసభు     | 18 వరకోట[లో]ని గోపీనాథని నగరి-         |
| [త]-                            | 19 లోను రామలక్ష్మణుల శిలగృ-            |
| 8 [నూ]య్య గణితే [ఆనంద] సంవత్స-  | 20 హానం బ్రతిష్ఠ శేశి [పు]ష్టైండు చేను |
| కే మా-                          | 21 ఉప్పారముకై సమర్పణ శేశేను [*]        |
| 9 [గ్నే] మాసి చ పంచమీశుభదినే    | 22 కందాళయ గారి వసపిరాయపుర-             |
| వారే                            | 23 పు పోలానను దక్షిణానను గుడువి-       |
| 10 [నే]ః ఫణ్యధిః[*]ప్రాకారాంతర- | 24 త్తీన్ని . . . . . సమర్పణ           |
| గోపీనాథ-                        | 25—26 . . . . .                        |
| 11 . . . . . శీలా మండ[పే] నీతా- |  |
| సం .-                           |  |

<sup>1</sup> The continuation is probably built in on the other side of the stone.

No. 120.

(A.R. No. 508 of 1893).

ON THE ANJANEVA SHRINE IN THE KSHIRARAMESVARA TEMPLE AT PALAKOL,  
NARASAPUR TALUK, KISTNA DISTRICT.

- 1 స్వస్తి [1\*] శ్రీ అభ్యుదయశాలివాహనశకవక్షాంబులు ౧౫౬౨ అ-
- 2 గునేటి విక్రమసంవత్సర మాగళి ౨౨ శు ౧౧ శు క్షీరా-
- 3 రామమండ్లు గుడి గట్టింబ్బి శ్రీహనుమానులను కా-
- 4 కులపాటిశెట్టి క్రిష్ణమ[కా]రు తమ తండ్రి వీమి-
- 5 శెట్టి తమ తల్లి మల్లమకు పున్యముగాను ప్రతిష్ఠ-
- 6 శేయించెను [1\*] ధూపదీపనవేద్యపుపచారాలకు క-
- 7 త్తిపాలం సమపింఛెను [1\*] యీ ధమము యవ్వరు
- 8 చెల్లనీకున్నాను గంగధరిని గంగిగోవు జంపిన పా-
- 9 పాన బోచును [1\*] కాశ పుత్తరాచారి వికీతం॥

No. 121.

(A.R. No. 509 of 1893).

ON THE NANDI-STAMBHA IN THE SAME TEMPLE.

- |   |  |
|---|--|
| <ol style="list-style-type: none"> <li>1 శ్రీనాథనాభికమలాదజ ఆవిరాసీ త్తమ్మా-</li> <li>2 చ్చ కశ్యపముని స్తరణిస్తతోభూత్   యద్వి-</li> <li>3 శ[శుద్ధ]జగతః ప్రభుతాభిలాషి దేవోపి జ్ఞ-</li> <li>4 [రహి]జని రామచంద్రః [౧*] తద్వంశే-</li> <li style="padding-left: 20px;">జని పల్లభః</li> <li>5 [క్షితిభృత]మ్మాహిష్టతీవల్లభః ప్రఖ్యాతో</li> <li style="padding-left: 20px;">[భువి]</li> <li>6 గండబెండ్ర తో[వజ]త్యుద్దామకీ తే[క]మః</li> <li style="padding-left: 20px;">[1*] తమ్మా-</li> <li>7 ద్రాజవతేందుభూపతిగభూదాత్రేయగో.తో-</li> <li>8 నత ప్రత్నుతోజని భీమవల్లభస్మవ[ః*]</li> <li style="padding-left: 20px;">శ్రీ హైహ-</li> <li>9 యాగేశ్వరః [౨*] దేవీ సోమకులేందు శే-</li> <li style="padding-left: 20px;">ఖరధరాధీ-</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>10 [శోద]యాంబాసుతా చాలుక్యేశ్వరవీర-</li> <li style="padding-left: 20px;">భద్ర-</li> <li>11 జననీ తన్యాన్యమాంబా ప్రియా   ప్రాదాదేక-</li> <li>12 మఖండదీపమనిశం శ్రీరామనాథాయ</li> <li>13 సుక్షీణారామనివాసినే గుణగ[జే]శానై</li> <li style="padding-left: 20px;">శృణాజ్ఞే</li> <li>14 మితే   మోదాలు ౫౦ [1*] వీరిం జేకొని</li> <li style="padding-left: 20px;">నిత్య నందిమానిక మా-</li> <li>15 నెండు నెయ్యి నడివంగలవాండు గోపాలు</li> <li style="padding-left: 20px;">గొంతణె బోయుండు</li> <li>16 [ఇ దివ్యక్షేత్ర]మా సోతబటవల్లిపాలిమేర-</li> <li style="padding-left: 20px;">యుత్తరం సోమేపల్లి</li> <li>17 [దక్షణాన] . . బ ౨ న ౧౦ సివకోటి యు-</li> <li style="padding-left: 20px;">త్తరం వాలిమేర న ౧౦ శ్రీ [॥*]</li> </ol> |
|---|--|

No. 122.

(A.R. No. 509-A of 1893).

ON THE SAME PILLAR.

- 1 లక్ష్మీపతేభగవతో బ్రహ్మసీనాభిపంక జాత [1] శ-
- 2 స్వాదతిరతశ్చంద్ర వైద్వంశే విష్ణువక్షానః [౧\*] చాలు-
- 3 క్యాధిపతే [౨\*] తస్మాదిదు శేఖరభూషితిః తస్మా-
- 4 దలేభ తేవారా[గ్] వీరభద్రక్షితిశ్వరం ఆగణ్య-
- 5 పుణ్యనిలయం సతీకృత్తిరుదయాంబికా [౨\*] శాకా-
- 6 జ్ఞే వసుమాతంగరుద్రసంఖ్యోపశోభితే | మా-
- 7 గ్గశీ[షే] హరిదనే వీరభద్రక్షి శేతుః | [౩\*] పుణ్య-
- 8 సంప్రాప్తయే నూనం తజ్జనన్యదయా[౦]-

- 9 బికా [॥\*] ప్రాదాదఖండమశులం క్షీగారామని-
- 10 వాసిసే మహేశాయాభిలేశాయ దీపమా-
- 11 చంద్రతారకం[॥౪\*] మోదాలు ౫౦ పీఠం జేకొని
- 12 పిల్లిసికత్తనబోయుండు నిత్య నం మా-
- 13 నిక మా నెండు నెయి నడపంగలవాండు [॥\*]

**No. 123.**

(A.R. No. 509-B of 1893).

ON THE SAME PILLAR.

- 1 రాజా సహస్రబాహు[ః\*] శ్రీకులేభూద్వీమవల్లభః । చా-
- 2 [భు]క్యకులశా తస్య పత్న్యాసేదన్యమాంబికా [౧\*] తయో-
- 3 [గ్గణ]పతిష్విరో జాతః (1) కోణావనీపతిః । జయంతే ఇ-
- 4 వ కాంత[ః\*] శ్రీఇంద్రాణీనముచ్చిద్విషో [౨\*] ఒదయాంబాగ్ర[జా దే]-
- 5 వీ లకుమాంబాపరా [భ\*]వో శ్రుతిస్పృతీ ఇవా[సాతాం] తివ-
- 6 గ్గణఫలసాధికే [౩\*] మూర్ధాభిషిక్తమకుటాంచ్చితరత్నజాతసం-
- 7 ఘృష్టపాదసరసీరుహ హేమక్షీరః । శ్రీగండవెండ
- 8 వసు[ధా]ధిపబాహుజాతో జిహ్వావసేయ భుజ-
- 9 [ద]ండబలవ్రతాపః [౪\*] శాకాబ్జే మునిరత్నశంకరమితే శ్రేష్ఠే
- 10 చ మాసే దినే భామస్తే దితిజీవహేతుః దినాధీశోపరా
- 11 గేనతి [॥\*] ప్రాదాతోకనగణా[ధి]వః[ః\*] స్థిరశమాం దీపత్ర[యా\*]ము-
- 12 జ్వలాం క్షీరారామమహేశ్వరాయ నిరిజానాథాయ ని-
- 13 త్యశ్చియై । [౫\*] మోదాలు ౫౦ పీఠం జేకొని బలి . . . బోయః-
- 14 ని కొడుక యెఠోబోయుండు నిత్య సంధిమానిక మా నె-
- 15 [ండు] నెఇ నడపంగలవాండు [॥\*] ఇ బోయు[నిక]ం గొ[స్తు]-
- 16 [ర] తూపునం క్షేత్రం ఖ ౩ [॥] మోదాలు ౫౦ పీఠం జేకొ-
- 17 ని పిల్లిప్రోలెబోయుని కొడుక పినచింతనబో-
- 18 యుండు నిత్య సంధిమానిక మా నెండు నెఇ నడపం-
- 19 గలవాండు ఇ బోయు[నిక] క్షేత్రం కొమ్మర పడుమ-
- 20 బను ఖ ౩ [॥] మోదాలు ౫౦ పీఠం జేకొని మారప మల్లె-
- 21 బోయుని కొడుక మల్లెబోయుండు నిత్య సంధి-
- 22 మానిక మా నెండు నెఇ అచ్యుతాకక[ః\*]స్తాయిగా నడప-
- 23 గలవాండు ఇ బోయు[నిక] క్షేత్రం కొమ్మర దక్షిణాన ఖ ౩ [॥\*]

**No. 124.**

(A.R. No. 510 of 1893).

ON A PILLAR IN THE MANDAPA AT THE ENTRANCE OF THE SAME TEMPLE.

- 1 శకవషణ్ములు ౧౨౨[౧] గునేటి పవుష్య బ ౨ మంగళవరన శ్రీ-
- 2 విష్ణువర్ధనమహారాజాలైన నిడుదప్రోలి మహాదేవసక్రవత్తిః కూతు-
- 3 ణు వీనపదయమహాదేవిల[వ్ర]గొ[రు] తమ తల్లిదండ్రులకు ధన్యుః-
- 4 పుగాను యుత్తరాయణసంక్రాంతివిషేషమున క్షీరరామీశ్వ-
- 5 రశ్రీమహాదేవరకుం బెట్టిన ఆఖండదీపము పాలము ఖ ౩ ఇ
- 6 క్షేత్రము పాసరాన విష్ణు[ః]తను యురి యుత్తరాన పాలాన సరి-
- 7 య్యులొన సేను ఖ ౨ అంద ఇశాన్యముములను దేవరగుడి ప-

- 8 దుమటను నివ్యేశనము ౧ ఆంధ గోష్ఠకము వడుమటను పె-
- 9 డలు న ౨ కక లేటి పాలన క్రొయేటి పాలమేర యుత్తరన సేను ఖ ౧
- 10 బెరసి 3 సేనును పెడలును ఇల్లుపట్టును వీనిం చేకొను లోకెబో-
- 11 ఇని ఆన్యబోఇని కొడుకు కొమ్మనబోయుండు నిత్య న-
- 12 విమానిక మాన్యండు [నె]ఇ ఆచంద్రాకర్ణాస్తయిగా న-
- 13 డపంగలవాండు [లి]<sup>1</sup>

No. 125.

(A.R. No. 511 of 1893).

ON THE SAME PILLAR.

- 1 శకవషంబులు ౧౨౧౨ గునేటి దుమ్మఱిసంవృత్తర మేషసంకాంతి పుణ్యకా-
- 2 లమునయందు క్షీరారామేశ్వరశ్రీమ[నె\*]మహానేవరకు స్వస్తి సర్వభూకాశ్ర[య\*] శ్రీ-
- విష్ణువ-
- 3 క్షణమహారాజులైన మహాదేవచక్రవర్తికూంతులు ఒదయమహాదేవిఅమ్మంగా-
- 4 రు తమ పురుషుండైన స్వస్తి సహస్రబాహువ్రతాపవీ[య్య]గుణసంపన్ను[లై]న శ్రీ-
- 5 మత్తహామండలేశ్వర కోన గణపద్దేవరాజునకున్న శిమకున్న పుణ్యముగాను
- 6 దీపావలిమహాలాత్యవానకై పోసెడి వెళ్ళలెకల దివ్యల[కూను]శివరాత్రి . . . . .
- 7 ండ వెళ్ళ[బా]హుల[కై] పెట్టిన క్షేత్రము పది పుట్లు [1\*] . . . . .
- 8 న నివే[ద్యా]నకు బియ్యము నందితూమున తూమెండు [నె]యి సోలెండును కూరలు
- 9 మూండును పెరుగు మానెండు [ను వి డెము] పోకలు . . . . .
- 10 వట్టునకునై పెట్టిన క్షేత్రము అదు పుట్లు ఇ ండు ధర్మాళకుంగాను దేవానవాడ-
- 11 మట్లలి ఆజ్ఞేయము సెర ఉప్పంజెలుపు తూర్పునాను రాచెలుపు పడుమ-
- 12 టాను బెరసి వదేను పుట్లు సేను పెట్టితిమి ఆ రెంటి అవసరాన[కును బె]ట్టిన
- 13 వలెరము యెత్తు పలములు . . . చ[బ్బ]ము యెత్తు పలములు . . . అడ్డ-
- 14 న కుస్తు పలములు . . . ఇంతవట్టును వీర ఆచంద్రాకర్ణాస్తాభగాం బె-
- 15 ట్టితిమి [1\*] స్వదతాం పరదతాం వా యో హారేతి వసుంధర<sup>1</sup>

No. 126.

(A.R. No. 511-A of 1893).

ON THE SAME PILLAR.

- 1 శకవషంబులు ౧౨౧౨ అగునేటి దుమ్మఱిసంవృత్తర మేషస[ం]-
- 2 క్రాంతిపుణ్యకాలమునయందు క్షీరారామేశ్వర శ్రీమత్తహాదేవ-
- 3 రకు ముక్కామలపే[రి]నేని కొడుక మేత్సే[క] ఉప్పినేండు తమ తండ్రి పే-
- 4 [రి]నేనికిని తమ తల్లి సూరసానికిని ధర్మాళుగాను అఖండదీప-
- 5 మునకుం బెట్టిన మోదాలు ౫౦ ఈ దివ్య క్షేత్రము పాటపల్లి ఉత్త-
- 6 రవుం బొలాన కాల్య పడ్డట బ్రహ్మనెది ఉత్తరాన పాస్యమువారి సేసి-
- 7 న [గత్సె] సహితముగాను ఖ 3 వీనిం జేకొని కొండమంచ్చి[లి] కేతకా-
- 8 దేవనబోయుండు నిత్య నందిమానిక మానెండు నెళ్ళ ఆసంద్రా-
- 9 కర్ణాస్తాభగా నడపంగలవాండు [1\*] స్వదతాం పరదతాం వా యో హారే-
- 10 తి వసుంధర శష్టివృషంసహాసాణి విష్ణాయాం జా[య\*]తే క్రిమి[లి\*] శ్రీ-

<sup>1</sup> The inscription is left unfinished.

- 11 సరణోజు లిఖితం ఇ బోధినికి పాఠపల్లిని యురి దక్ష[ణా]న
- 12 గొడ్లావారి ఇ[డు]వ ఇల్లును [పె]డలును ఒకటి నులు నారి కేరాల
- 13 పట్టు తాడు నాలుగు మావిండ్లు చింతలు సహితముగాను [!\*

**No. 127.**

(A.R. No. 512-A of 1893).

ON THE SAME PILLAR.

- 1 [శకవర్షంబు]లు ౧౨౨౨ గునేంటి శావ్వరిసంవత్సర పౌష్య శుద్ధ పంచా-
- 2 [చె]శియు సోమవారమునాండు ఉత్తరాయణసంక్రాంతికాలమందు
- 3 క్షీరారామేశ్వరశ్రీమత్సహాదేవునికి స్వస్తి సవ్వకాలశ్రయ శ్రీవిష్ణువ-
- 4 ర్ణనమహారాజులైన మహాదేవవక్రవర్తి కుంతులు ఒదయమహాదేవిఅమ్మ-
- 5 ంగారు తమ పుణ్యంబైన స్వస్తి సహస్రబాహుప్రతాపవీర్యగుణసంప-
- 6 [న్ను]లైన శ్రీమత్సహామండలేశ్వర కోన గణపద్దేవరాజునకున్న తమకు-
- 7 [ం]న్ను పుణ్యముగాను పెట్టిన అఖండదీపానకు మోదాలు ౫౦ ఈ దివ్య క్షే-
- 8 త్రము మొట్టవర్తి దక్షిణ[పుం] బొలాన మాలకొట్టి తూర్పున
- 9 ఖ ౧ న ౧౦ ఇ యురి ఉత్తరాన కొండవ[లో]న సానిగుంట్ల తూ-
- 10 ప్పున సేను ఖ ౧ న ౧౦ బెరసి ఖ 3 వీనిం జేకొని కొడ[మంచి]-
- 11 లి కేత కొ[డు]-\*] దేవనబోండు నిత్య నంద్రిమానిక మా నెత్తి అసంద్రా-
- 12 క్రాంతిగా నడపంగలవాండు ఇ బోధినికి మొట్టవర్తి యుత్తర-
- 13 పువాడను రావి తూర్పున ఇలుపట్టును పెడఱాను అసంద్రాక్రాంత-
- 14 ఇగాం బెట్టితిమి [!]\* స్వదత్తం పరదత్తం వా యో హ రేతి వసుంధ[రాం] [!]\* శష్టి-
- 15 వ్యవసహస్రసాణి విష్టాయాం జాయతే క్షిమి[!]\* సరణోజు లిఖితం శ్రీ

**No. 128.**

(A.R. No. 513 of 1893).

ON ANOTHER PILLAR IN SAME PLACE.

- 1 స్వస్తి[!]\* శ్రీశకవర్షంబులు ౧౨౨౦ గునేంటి కార్తీక శుద్ధ
- 2 ౧౫ గు స్వస్తి సహస్రబాహుప్రతాపవీర్యగుణసంపన్న-
- 3 లైన శ్రీమత్సహామండలేశ్వర కోన భీమవల్లభరాజుల ను-
- 4 పుత్తులైన రామనాథదేవకొమాళ్లు [షీ]రారామేశ్వరశ్రీమహా-
- 5 దేవర స[న్ని]దిని సవ్వకాలము[న్ను] యుదకదానము సేస్తిమి ఇ సలిస-
- 6 ందికి యువకాలు తెచ్చిపో[సి]డి బ్రాహ్మండు సంద్రసేఖరుని వెం-
- 7 దాయ వీరికి పొండురి నరి[హి]తివిక్ర పాలానను రాజేశ్వరదేవ-
- 8 ర సేని ఉత్తరాన అలికోటి దక్ష[ణా]న గోటకము పడుమటను అ-
- 9 లముపు[ం]త్త తూర్పునను రెండు పుట్ల సేనును పలుకొలన కొమ్మి-
- 10 నెట్టవరి ఇంటి యుత్తరాన వెలుమండిసెటి ఇంటి పడుమట-
- 11 ను ఇలుపటు ప[ది]ముల్లు నిడుపునా వెడలుపు యేడుము-
- 12 లును అచంద్రాక్రాంతయుగాను పెట్టితిమి నిల్లుకంపు వరినేని[తో]
- 13 ందికొనువాండు[!]\* స్వదత్తాద్విగుణం పుణ్యం పరదత్తానుపాలనం
- 14 పరదత్తావహారేణ స్వదత్తం నిఃపలం భవేత్[!]\* స్వదత్తం పరదత్తం వ్యా యో
- 15 హ రేతి వసుంధరః పప్తేవ్యవసహస్రసా హి విష్టాయా[ం]\* జాయతే క్షిమిః [!]\*
- 16 సరణోజు కొడుకు నాగోజు లిఖితం మంగళమహా శ్రీశ్రీశ్రీ[!]\*

**No. 129.**

(A.R. No. 514 of 1893)

ON THE SAME PILLAR.

- 1 శకవషణ్ణులు ౧౩౪౪ అనునెంటి శుభకృత్ సంవత్సర భాద్రప-
- 2 చమాసమందు సాందూరి నాగరాజ అవహతారణ్ణింగారికి
- 3 సుకృతముగాను క్షీరారామగామేశ్వరలింగానకు ధూ-
- 4 పలవసరవేళలను ధూపానకు గుగ్గిలము వెట్టికొట్టకై దేవ-
- 5 క్షేత్రము ఖ ౩ న్ను ఆ తోంటవట్లు న ౩ న్ను నివే[శ\*]న్నమున్ను క్రయము-
- 6 గొలి పెట్టెను ఆ క్షేత్రము అనుభవించి నారణాశి నా-
- 7 రనంగారి కొడుకు అబ్బిన ఆచంద్రాకణమును గుగ్గిలము
- 8 జరవంగలవాండు [||\*]

**No. 130.**

(A.R. No. 514-A of 1893).

ON THE SAME PILLAR.

- 1 గురుభ్యో నమః[||\*] క్షీరారామేశ్వరాయ నమః శాకాదే నేత్రబాహుదినకరగ-
- 2 ణితే జ్యేష్ఠమాసే చ శుక్లే తిథ్యాకౌ శుక్రవారే శుభగుణసహితేనంత్ర[సా]-
- 3 య్యైస్య సూను. [||\*] అశ్వాయువ్యే[||\*]దవేత్తా సకలగుణనిధివ్యాసుదేవాభ్యుస-
- 4 య్యైః క్షీరారామేశ్వరాయ స్వతరచిననిభం దీపమేకం శివాయ [||౧\*] మాతు. వా-
- 5 చసమాజసేవనపరోసంత్రాయ్యైస్యైః కృతీ శ్రీమానప్యితశంకరారో
- 6 బుధనుశ[||\*] శ్రీవాసుదేవాహ్వయః [||\*] ప్రాదాద్భ్యామ్నాణపాపపక్షసలిత్రాంపూ-
- 7 తమూ[ధా] స్థిరం క్షీరారామపురాధిపాయ జగతాం దీపాయ దీపం నూదా [||౨\*]
- 8 రచితం తస్య జామాత్రా వైరవా[ఖన్]న సూరిణాః క్షీరారామేశ్వరస్యేనం క్షో[క]-
- 9 ద్వి(౦)తయశాసనం [||౩\*] స్వస్తి శ్రీశకవషణ్ణులు ౧౨౨౨ గుప్తే జ్యేష్ఠ శు ౧ శుక్రవా
- రాన
- 10 అశ్వవైద్యఅసంతపండితుల సుపుత్పుడు అత్రేయగోత్రులు వాసుదేవనండి-
- 11 తులు తమ తల్లిదండ్రులకు దన్యువుగాను తమ కొడుకులు అనుభవెద్ద-
- 12 క దీఘాయుష్యముంగాను క్షీరారామేశ్వరశ్రీమంత్రహాదేవరకు అఖ-
- 13 డదీపానకు పెట్టిన మోదాలు ౫౦ ఇ నివ్యక్షేత్రము పెనుమంచిలిరి
- 14 మా ఖండికు జీయనిచెఱువుదగ్గఱ దక్షణాన ఖ ౨ | వల్లూరి పాల-
- 15 మేర ఉత్తరాన [పడె]ం దాని ఉత్తరాన నడిమి పాలానను ఏండుము
- 16 బెరసి ఖ ౩ ఈ మోదాలాను [ఈ] క్షేత్రమును చేకొని దోనబోల కాటబో-
- 17 యిని కొడుగ నారెబోయుండున్ను రామనబోయుండున్ను వకగ-కొంట్లనబో-
- 18 యిని కొడుగ నారెబోయుండున్ను నిత్య సందిమానిక మానోడు నెయి
- 19 ఆచంద్రాకణాస్త్రాయైగా జటవంగలవారు[||\*] స్వదంతం పరవత్తం వా యో హ-
- 20 రేతి వసుంధర శష్టివ్యకాపసహస్రాణి బిష్టాయాం జాయతే
- 21 [క్రిమిః] [||\*]

**No. 131.**

(A.R. No. 514-B of 1893).

ON THE SAME PILLAR.

- 1 శకవషణ్ణులు ౧౨౧౫ గునేంటి క్షేత్ర ఖ ౫ ర| ఉత్తరాయనసంక్రాంతికాలమ-
- 2 [౦\*]ద్దు క్షీరారామేశ్వరశ్రీమంత్రహాదేవరకు తల్లిలి భీమయరణ్ణింగారి కొ-

- 3 కుకు చోడయరడ్డింగారు తమకుం బుణ్యముగాను అర్ధజాము-
- 4 అవసరానకుం బెట్టిన డ్రేత్రము ప[ల్ల]వాడపల్లి పాలాన హనుంగు కూ-
- 5 చెనంగారిచేతను అమువిలిచికొన్న ఖ[దుక] డొరి పక్షణాన చెల్లికల
- 6 చేను ఖ ౧ డొడుకలకాలువ తూప్పున చేను ఖ ౨ వీరిచేత మొదలి
- 7 కుమటి పెద్ద[వి]పతి పాలానను కొన్నది ఖ ౧ బెరసి చేను ఖ ౨ కు ని-
- 8 త్య తూమెండు బియ్యము నివేద్యమును మూండుగు నలును సోలెండు
- 9 నెయిన్ని ఆచంద్రాకర=స్థాయిగాను దేవర నగరాన నడపువారము ౨ యర్ధ[జాము]
- 10 అ[\*వ]సరానకు వీర పెటిన పల్లెరము విస్యలు 3 ప ౧౨ అడైన ఎత్తు విస్య-
- 11 బు [౨] ప ౨ చట్టము ప ౧౦ మాబఘుంట్ట విస్య ౧ ప ౨ సప[టి]శంఖు విస్య ౧ ప-
- 12 ల ౧౦ [పంప]నసోమయాజుల కొడుకు పెద్దిభట్టోపావ్యాకు గంచనప్రాలి దేవ-
- 13 ని కొడుకు నాగభట్టు ఇచ్చిన క్రయపత్రము కోడేటి పాలాన మా ఖండిక
- 11 జమ్మిగుంట తూప్పున కస్యకాల్వ ఉ[ప]తి పడుమట న ౧౦ సేను కాలోచిత-
- 15 మూల్యము [కొం]నననిన్నాలు యిరువది ఒకరండు కొని నిరుపాదికసో-
- 16 మ్మగా నిచ్చితిమి లెకన [X] ౨ చి ౧ ని పొంకలు X ఆకులు ౧౦ [1\*]

**No. 132.**

(A.R. No. 514-C of 1893).

ON THE SAME PILLAR.

- 1 శకవనంబులు ౧౨౧౨ గునేంట్టి చైత్ర బ X ౨ ఉత్తరాయన-
- 2 సంక్రాంతికాలమ[౦\*]ద్దు క్షీరారామేశ్వరశ్రీమన్మహాదేవరకు తమ్మి-
- 3 లి చోడయరడ్డింగారి కొడుక తమ్మిలి పెద్దింగారు తమకుం బు-
- 4 ణ్యముగాను అఖండపమునకుం బెటిన మోదాలు X౦ ఇ దివ్య-
- 5 కుం బెటిన డ్రేత్రము పల్లివాడపల్లి తూప్పున పాలాన మోక నుగు-
- 6 చేను ఖ 3 ఈ మోదాలాను డ్రేత్రముం బేకొని ఈందెగొల్ల కొమ్మ-
- 7 నబోయుండు నిత్య నందిమానిక మాసెండు నెయి అచ-
- 8 ంద్రాకర=స్థాయిగా నడపంగలవాండు [1\*] స్వదత్తాం పరదత్తాం
- 9 వా యో హారేతి వసుంధరః శష్టివనసహస్రస్రాణి విష్టాయా-
- 10 ౦ జాయతే త్రిమిః[1\*] సరణోజు లిఖితం మంగళమహాశ్రీ[11\*]

**No. 133.**

(A.R. No. 515 of 1893).

ON ANOTHER PILLAR IN THE SAME PLACE.

- 1 శాకాబ్దే వసుమూర్తి[రా]మరజనీనాశైశ్వ గణ్యే [X]-
- 2 తే ఖ్యాతే దు[ము]ఖవత్సరేచ విలసన్వాస్యత్తమే శ్రావణే[1\*]
- 3 శ్రీమదొడ్డయయల్లభూతలప తే రాజ్యవ్రతిష్టా-
- 4 పకో మంచెల్లాఖ్యపురీశ్వరో నరహరిః పిన్నక్షీతీశాత్మజః [11\*]
- 5 యథా వైకౌసశిఖరం తక్షైవ పరిశోభితం షోడ-
- 6 శహస్రప్రపామాణదీఘం తదధావిస్తారం [11\*] చతు-
- 7 వింశతిసుస్తంభైర్యుక్తం కళ్యాణమంట్టపం !
- 8 క్షీరానామపురీశాయ రామేశాయ స[మా]వ-
- 9 య[త్] [13\*] రామయెల్లనాయోణః శ్లోకత్రయమిదం
- 10 కృతం [11\*] శకవరుషంబులు ౧౩౩౨ అగునేంటి దు-
- 11 న్మఖసంవత్సర శ్రావణమాసమందును మ[౦]-



- 12 చెల్లపిన్నమనేని నరహరినేనింగారు. దొడ్డయల-
- 13 ల్లాడభూపాలునికిం బుణ్యముగాను క్షీరా-
- 14 రామరామేశ్వరలి-
- 15 ంగానకు కళ్యాణ-
- 16 మండపము గట్టిం-
- 17 చెను [1\*] యీ మండప-
- 18 ము న[ర\*]హరినేనింగారి ప-
- 19 ంపున కిరిలేంక శిరిగ-
- 20 రినేండు గట్టించెను [1\*] లిఖ-
- 21 తం సూరాసరి [11\*]

No. 134.

(A.R. No. 516 of 1893).

ON THE SAME PILLAR.

- 1 శాకాబ్దే నగరామరామశశిభిగణ్యే లసన్న [స్త\*]థే ది-
- 2 [శ్యా] ద్దొడ్డ[య]యల్లభూపతిచమునాథః ప్రతాపోన్నతః ।
- 3 పిన్నత్తాపసుపుత్రకో నరహరి[ః\*] స్వనావ్రభాం సద్రథం
- 4 క్షీరారామపురీశ్వరాయ మహతే రామేశ్వరస్వామి-
- 5 నే [11\*] శకవరుషంబులు ౧౩౩౭ అగునేంటి మన్నథ-
- 6 సంవత్సరానను దొడ్డయ(ల్ల)ల్లాడభూపాలు-
- 7 నికిం బుణ్య మపునట్టుగాను మంచెళ పిన్నమనాయిని
- 8 నరహరినేనింగారు క్షీరారామరామేశ్వరదేశ-
- 9 రకు పసిండివ్రభాను రథమున్ను రథమున్ను [చ్రు]-
- 10 ంగారింబి వస్త్రానిన్ సమకణచేళెలు [1\*] సూర[లిఖ]-
- 11 ంతం [11\*]

No. 135.

(A.R. No. 516-A of 1893).

ON THE SAME PILLAR.

- |   |  |
|---|--|
| <ol style="list-style-type: none"> <li>1 శుభమస్తు[1*] అసీత్పిన్నమహిపాల శ్చైతుధా-</li> <li>2 స్వయవధానః । క్షీరాంబుధావివ శశీ ఫలం క-</li> <li>3 <sup>1</sup>ల్ప[త]రావివ॥ [౧*] తస్మత్తో నారభూపా</li> <li style="padding-left: 2em;">లో నారాయణ</li> <li>4 ఇవాపరః॥ భూదేవానపి దేవాంశ్చ మోచయం-</li> <li style="padding-left: 2em;">తి దినే</li> <li>5 దినే ॥ [౨*] శ్రీ శాకాబ్దే<sup>2</sup> చంద్రసింధురామశం</li> <li style="padding-left: 2em;">భుమితే శుభే ।</li> <li>6 (1) వికాశాద్దే మాఘమాసే పంచమీభాను-</li> <li>7 వా[రతః]॥ [౩*] శూలిసో రామలింగస్య క్షీ-</li> <li style="padding-left: 2em;">రారామ [ఉ]-</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>8 [మా]వతేః । శిలామయాలయం [కృ]త్వా . .</li> <li>9 ల్లాడమహివతిం॥ [౪*] అల్లాడేశ్వరలింగంకం</li> <li style="padding-left: 2em;">నా[మ్న]</li> <li>10 కృత్వా శిలామయం । తస్య ప్రతిష్ఠామకరో-</li> <li>11 ద్దీపాశ్శం గోచతుష్టయం॥ [౫*] తస్యపూజో-</li> <li>12 పహారాయ షట్టారిం క్షేత్రం అక్షయం ।</li> <li>13 ప్రాదాదాగరుపుగ్రామేపుణ్యః పిన్నయ[నా]-</li> <li>14 క[న]॥ [౬*] అకానా[య్యాన్న]మాంబా-</li> <li style="padding-left: 2em;">యాః పుత్ర[వ]-</li> <li>15 ద్యేణ ధీమతా । సూరనాఖ్య-</li> <li>16 కపింద్రేణ కవితం శాసనం బహు॥ [౭*]</li> </ol> |
|---|--|

<sup>1</sup> There is an unnecessary syllable షి at the beginning of the line.

<sup>2</sup> The two syllables శ్రీ and శ్చే are inserted below the line



- 17 . . . నిహితుండు కుచిలేంక సిగ్గరినే- 20 . . . . .  
 18 [దు శ్రీ] గామేశ్వరునికి దిగుబంతిపాలానను 21 పూజారి గణవతి అనుభవించువాం-  
 19 . . . ము శేను యిచ్చెను || యీ అటు . . . 22 దు || సురాసరి విఖితం [||\*]

**No. 136.**

(A.R. No. 516-B of 1893).

ON THE SAME PILLAR.

- 1 శకవరుషంబులు ౧౨౧౮ గునేంటి మార్గశీర శు ౧ ఆ | నాంబు . . . . .
- 2 . కాల[ము]నన్న పాలుకొలని క్షీరారామీశ్వర శ్రీమహాదేవరలకు భీమప్రాలి శ్రీసె-
- 3 ట్టి ప్రాలి శెట్టి కొడుకు మారయ తమ తల్లి నాగమ సెట్టిసానికినీ తమ తండ్రి
- 4 [ప్రాలి] సెట్టికిని ఇద్దఱకుం బుణ్యముగాను సమ సైపాపక్షయాత్థము [అవున]-
- 5 ట్టునూ మహేశ్వరప్రీత్యత్థము గాను పెట్టిన అభిష్టదీపమునకుం బెట్టిన వా-
- 6 లము దేవపాలానను ఓదయనభట్టా పాధ్యలచేత [బె]ట్టి కొన్న ఖ x . . .
- 7 [సే]ను ఖ౨ . . . సేనును ఏంభణా మోదాలాను కవిటిమిగొల్ల తివనబో-
- 8 యుండు చేపట్టి దేవర నగరను ఇ అఖండానకు నిత్య నందిమానిక
- 9 మానెండు నెయి ఆసంద్రాకర్ణస్తాయిగాను నడపువాంబు [||\*] ఇ ధమ్మపునకు నె-
- 10 వ్వరు విఘ్నము సేసినాను తమ తల్లిదండ్రుల గంగకత్తణం బొడిచినారు [||\*] వారణాసిని
- 11 [గ]ంగగోవు వధించినారు [||\*] దేవరభక్తులకుం దమ్మినారు [||\*] స్వదత్తం పరదత్తం వా యో
- 12 వారేతి వసుంకరః [||\*] శష్టివేషసహస్రాణి విస్తాయాం జాయతే క్రి-
- 13 మిః [||\*] కంచుదివ్యకంభం యెత్తు విస్యలు ౬ ప x [||\*] మంగళమహాశ్రీ శ్రీ
- 14 సరణో[బ్రలి]ఖితం [||\*]

**No. 137.**

(A.R. No. 516-C of 1893).

ON THE SAME PILLAR.

- 1 శకవషంబులు ౧౨౨౦ గునేంటి పౌవుష్య శుద్ధ ౧౦ గురు ఉత్తరా-
- 2 యణసంక్రాంతికాలమున పాలుకొలని క్షీ రారామీశ్వరశ్రీ-
- 3 మన్నహాదేవరకు ప్రీతిగాను డాక రేమి అన్ని సెట్టి కొడుక చంద్రవ-
- 4 [త్రి] లకికా నా పెట్టి తమ తండ్రి అన్ని శెట్టికి తమ తల్లి పోతమ [సె]-
- 5 ట్టిసానికి తమ మామ ఉన్నిప్రాలి సెట్టికి ధమ్మపుగాను సమస్త-
- 6 పాపక్షయాత్థముగాను అభిష్టదీపానకుం బెట్టిన మోదా-
- 7 లు x౦ [||\*] ఇ దివ్యకు క్షేత్రము కుత్తికోడేటి పాలాన ఆశ్లేష-
- 8 యముదికుగన చెఱులో మిఱుతనుట్టి శల్లపుడి సాను-
- 9 లచేత క్రయలబ్ధము అయిన క్షేత్ర ఖ ౨ ఆ పాలానన [కా]-
- 10 టపత్తి మంచ్చెనంగారిచేత క్రయలబ్ధమయిన క్షేత్రము
- 11 ఖ ౧ ఇ మూండుపుట్ల సేను ఇ మోదాలాను చేకొని ఒగ్గి[క]-
- 12 రపు పిన్నిచింత్రవబోయిని కొడుకులు కూనబోయుండు-
- 13 ను వీని తమ్ము[దు\*] పెడవిస్వనబోయుండున్నూ యాచంద్రాకర్ణ-
- 14 స్తాయిగాను నిత్య నందిమానిక మానెండు నెయి నడిపం-
- 15 గలవారు [||\*] ఇ దీపానకు పెట్టిన లోహపుకంభము ఎత్తు
- 16 విస్యలు[౨] [||\*] ఇ ధమ్మపునకు ఎవ్వరు విఘ్నము సేసినాను తమ తల్లిద-
- 17 [ండ్రుల] గంగకత్తణ బొడిచినారు [||\*] వారణాసిలూన గోవు వ[ధించి]నారు [||\*]
- 18 స్వదత్తం పరద[త్త]ం వా యో వా-

- 19 శ్రీ వసుంధర [ ]\* శష్టివ్యవహారము-
- 20 శ్రాణి విష్ణుయాం జాయతే క్రిమి[ ]\* [ ]\*
- 21 విభితం సరణోజు శ్రీ [ ]\*

**No. 138.**

(A.R. No. 516-D of 1893).

ON THE SAME PILLAR.

- 1 [శకవషణంబు]లు ౧౨౩౮ నునేటి ఉత్తరాయణసంక్రాంతి-
- 2 . . . . . [పష్య] శు ౧౨ రథి । స్వస్తి[ ]\* సప్తకాలాకాశ్రయ శ్రీవిష్ణువ-
- 3 [ద్ధానమహా]రాజులైన ఉండ్రదేవవక్రవత్సల సుపుత్రులైన రా-
- 7 యనారా[ ] చక్రవత్సలు తమకు ధర్మముగాను శ్రీశ్రీ లారాను-
- 8 [కొప్పే]శ్వర శ్రీమహాదేవరకు తమ కట్టిచ్చిన శనివారము-
- 9 ండ[ ]ము అందుల శనివార మహాలాత్సవాలకు వారంవారాన ని-
- 10 [వేద్యముల]కు బియ్యము లూమెండూను దీపవ[ ]మహాలాత్సవాల నిజే-
- 11 ద్యాలకు [పండుసేసి]||<sup>1</sup>
- 12 బియ్యమును ఇ నివేద్యాలమీది కల్యణముల సప్తకాలాలకూనై
- 13 . . . . . త్రేతము రాకుదిరినలమున పెండలమిటితి ఉరి తూర్పు-
- 14 [న త్రేత]ము మూండు పుట్లు చేను ఆచంద్రాకాశ్రయిగాను పె[ ]తిమి [ ]\*
- 15 [స్వదత్త]ద్విగుణం పుణ్యం పరదత్తానుపాలనం । పరదత్తాపహారేణ స్వద-
- 16 [త్తం నిష్ఫలం] భవేతు । స్వదత్తం పరదత్తం వా యో హ శ్రీతి వసుంధరా[ ]\* మ-
- 17 [ష్టివ్యవహారము]శ్రాణి విష్ణుయాం జాయతే క్రిమి[ ]\* సరణోజునాగోజులిజితం [ ]\*

**No. 139.**

(A.R. No. 517 of 1893).

ON ANOTHER PILLAR IN THE SAME MANDAPA.

- 1 స్వస్తి [ ]\* శ్రీ శుభజాతకశకవషణంబులు ౧౧౨౯ నునే-
- 2 ంటి పవుష్యమాస శుభ అష్టమియు శుక్రవారమునాండు
- 3 యుత్తరాయణసంక్రాంతినిమిత్తమున పాలుకొల-
- 4 ని క్షీరారామేశ్వరశ్రీమహాదేవరకు కొన సత్యరాజు
- 5 రాజ్యశాసకులైన మధురాంతకు సింగిరెడ్డి కొడు-
- 6 కు సూరపరశ్చి పూర్వకాశ్రయోచనముగాను
- 7 ఆచంద్రాకాశ్రయముగాం బెటిన అఖండదీపమున-
- 8 కు మోదాలు యేంబై [ ]\* మేఘకడ నెన్నెబోయిని కో-
- 9 డుకు యజ్యబోయుండు యీ పసులాను పండు-
- 10 ము సేనుం గొని నిత్య సమమాసక మా నెండు నె-
- 11 యి నడవంగలవాండు । దీపగంభం విస్యలు
- 12 ౧౦౧ పహిండి పుష్పమునకుం బెటె గండమాద-
- 13 లు ౧౦ । విభితం సరణోజు [ ]\* కొట్టాడ్లవత్తిక దక్షిణ-
- 14 పాలానం బెరసి పండుము కా బెరసి పుటిని ఒకగా-
- 15 [ ]\*<sup>2</sup>

<sup>1</sup> The rest of the line is left blank.  
<sup>2</sup> The inscription appears to be left unfinished.

No. 140.

(A.R. No. 517-A of 1893).

ON ANOTHER PILLAR IN SAME PLACE.

- 1 శాకాబ్దే శేషశైలక్షితికశిగణితేషా[క]క్రిస్టోక . . .
- 2 . . . సోమస్య వాదే వివిధగుణనిధేవ్యానసంకలస్య పుత్రీ [1\*]
- 3 నాగాబా . . . కాంతీ ప్రదిత పరహితా . . . మాణిక్యపేటీ .
- 4 క్షీణామేశ్వరాయాశకమపమదా[క్షి]పికా[సా\*]నురూ[పా]ం [1\*]
- 5 వాసాగాజి కుంతులు నాగను సేవ తల్లిదండ్రులకుం
- 6 ధమ్మకపుం జటిన అఖండపము ఇనుంపెద్దు
- 7 యం [1\*] వీని గొల్ల మాంకనబోయుని కొడుకు నాబో-
- 8 యుండు సేకొని సానియమానంబాతుండు | నెయి ఆ-
- 9 చంద్రాకాకాస్థాయిగా నడవంగలాండు [1\*] పిరికి విత్తి బ-
- 10 డ్డి[ప]తీక తూర్పున పాలకంబాడెలోనం బుట్టె-
- 11 ండు సేను శివకోటి తూర్పున సాత్రకేవం బంతుం సే-
- 12 ను జరసి ముప్పుదుము సేను సేసి కడువంగలాండు [1\*]
- 13 దీనిక యెవ్వరే [ని\*] విన్నుము సేసినవారు తమ పెద్దకొడుకు క-
- 14 పాలమునం గుడిచినారు [1\*] గంగకలుతం గవెలం బో-
- 15 డినారు [1\*] లిఖితం సరహోబు [1\*]

No. 141.

(A.R. No. 517-B of 1893)

ON THE SAME PILLAR.

- |  |  |
|--|--|
| <ol style="list-style-type: none"> <li>1 శకవరకములు ౧౧౧౧ గునేంటి ఉత్తరాయణ-</li> <li>2 సంక్రాంతినిమిత్త్యమున శ్రీవిష్ణువర్ధనమహా-</li> <li>3 జాలైన ఉపేంద్రదేవచక్రవర్తిక క్షీరచామీశ్వ-</li> <li>4 రశ్రీమహాదేవకకు అఖండపమునకు పె-</li> <li>5 డ్డిన ఆ[లు] యం [1*] పిరికి జేకొని మేంకర-</li> <li>6 బోయుని కొడుకు సొన్నెబోయుండు నిత్య న-</li> <li>7 ంద్దిమానిక మానెండు నెయి ఆచంద్రాకాకాస్థా-</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>8 గా నడవంగలాండు [1*] యీ బోయునిక-</li> <li>9 పండికి పడుమటి మూండు పుట్లు సేను అను-</li> <li>10 భవింపంగలాండు [1*] [వ] [1*] స్వరత్తం</li> <li>11 హానేత్తి వసుంధరః [1*] కష్టివపకాసహస్రా-</li> <li>12 యాం జాయతే క్రిమి   లిఖితం తాపాకకు చి-</li> <li>13 [చాయ్యక][1*]</li> </ol> |
|--|--|

No. 142.

(A.R. No. 517-C of 1893).

ON THE SAME PILLAR.

- 1 శకవరకములు ౧౧౧౧ గునేంటి యుత్తరాయణ-
- 2 సంక్రాంతినిమిత్త్యమున శ్రీవిష్ణువర్ధనమహా[క]
- 3 కేవలమున కి బయ్యవరెడ్డికిని మ గు [1\*]

- 4 సానికిని ధర్ముఁపుగాను క్షీరారామీశ్వరశ్రీమహాదే-
- 5 వరకుం బెట్టిన అఖండకీపము మోదాలు xం పిని-
- 6 ం జేకొని సదుకన ప్రాలెబోయిని కొ[జుకు]<sup>1</sup>

**No. 143.**

(A.R. No. 517-D of 1893).

ON THE SAME PILLAR.

- |                                      |  |
|--------------------------------------|--|
| 1 శకవరకుంబులు ౧౧౮౧ గుసేటి యుత్తరా-   | 5 చేమినేనికి తమ త . . . యాసానికే ధర్ముఁ- |
| 2 యణసంక్రాంతిలిమిత్వమున క్షీరారామి-  | 6 పుగాం బెట్టిన సం . . . పానకుం బెట్టిన  |
| 3 స్వరశ్రీమహాదేవరకు మానెవని సోమినేరి | క్షే-                                    |
| 4 ముందు ప[మ] . . . నేడు తమ తండ్రి    | 7 త్రం గుంతోము!                          |

**No. 144.**

(A.R. No. 517-E of 1893).

ON THE SAME PILLAR.

- |  |  |
|--|--|
| 1 శాకాబ్దే వ్యోమనాగక్షితిశశిగణితే పుణ్యసో-   | 7 న నరలపూంకి గామరాజు సుపుత్రుండు కొ-         |
| మోప-   | 8 మ్మరాజు క్షీరారామీశ్వరశ్రీమహాదేవరకు అఖ-    |
| 2 నాగే ప్రంహ్వాదేవాలిమాళిస్థితమణివిలసత్యా-   | 9 ండకీపానకుం బెట్టిన మోదాలు పంభయి [*]        |
| దప-  | భకీప-  |
| 3 కేరుహాయ   ప్రాదాత్ శ్రీకొమ్మరాజో న్యవతికు- | 10 నకు పాలము పెంక గల పాటి దక్షిణం చెబువుగట్ట |
| లని-   | 11 రెండు పుట్లు సేను ఇంతవట్టుం జేకొనినూంక గ- |
| 4 ధిద్ధామాజస్య సూను[*] క్షీరారామాధి-         | భీను-  |
| పాయ త్రిశు-                                  | 12 సబోయుండును దుద్దెపూంకి కొమ్మనబోయుం-       |
| 5 వనవతియే గామనాధాయ దీపం   శకవరకుం-           | 13 డును ఆచంద్రాకరణస్థాయిగాను నిత్య సంది-     |
| బులు   | మానిక  |
| 6 ౧౧౮౦ గుసేటి కాత్మీక సోమగ్రహణనిమిత్త-       | 14 మానెంకు నెయి నడపంగలారు[**]                |
| ము-  |  |

**No. 145.**

(A.R. No. 518 of 1893).

ON ANOTHER PILLAR IN THE SAME MANDAPA.

- |                                    |                                |
|------------------------------------|--------------------------------|
| 1 స్వస్తి [*] శ్రీశకవరకుంబులు ౧౩౩- | 8 తమ తలి ఆనమదేవంమంగారి-        |
| 2 x అగుసేటి జయసంపత్సర శ్రావ-       | 9 కిని పుణ్య మానటుగాను డారి డ- |
| 3 ణ [శు] ౬ సో   క్షీరారామరామే-     | 10 త్తనాన తోటవటు చేను స ౧౦     |
| 4 స్వరశ్రీమహాదేవ[ర*]కు గ-          | 11 ఆ తోట సేసి వల్లబసెటి గ-     |
| 5 డరగాడ గువభేరువ పుకుదా-           | 12 ండాయ నవ అభి ప్రాసా-         |
| 6 కుశైన అనాదేశహా యు దు             | 13 . . . . .                   |
| 7 గాత గుండ్రెల్ల గాజు గాకాకి       | . . . . .                      |

<sup>1</sup> The inscription on the pillar is as follows:

15 వెలుగడం వండను [ఖ] ౧ న ౧౦ ను  
 16 ఆ పెరటి వట్టు న || న్ను నివేశనం

17 న | న్ను ఆచంద్రాకంగా నిచ్చె-  
 18 ను [||\*] రామాసరి లిఖితం [||\*]

**No. 146.**

(A.R. No. 518-A of 1893).

ON THE SAME PILLAR.

- 1 [శ్రీ] గురుభ్యోనమః [||\*] శకవషణ్ణంబులు ౧౨౨౨ గునెంట్టి పాష్య-
- 2 శుక్ర 131౩ ఉత్తరాయనసంక్రాంతికాల [సం\*] ంద్దు క్షీరారామేశ్వరశ్రీమ-
- 3 హాదేశరకు కాటపత్తి శ్రీవతిపెగడంగారిక వీరి ధర్మపత్ని గౌర-
- 4 మాంబికకు సుపుత్రుండు పాత్రుండ నాప వ్తంబనునూ త్రుల్లు గణనూతు-
- 5 ండ క స్యవగోత్రుండ సుత్రామామాప్యవిభుండ సుత్రతుం డమలవ-
- 6 తి తండ్రికి దైవమునకు జతిసద్గురునకు శ్రీవిశ్వనాథప్రెగడంగా-
- 7 రు వీరి ధర్మపత్ని రామాంబికకు తమకుం బుణ్యముగా బెట్టిన క్షేత్రం
- 8 జేకొని మావిండిపాటి దేవిపూజారి నూరెప్పె కొడుకులు మా[చ]-
- 9 నప్పెద్ది నూరె యీ నిత్య నందిమాసికి మా నెండు నెయి ఆచంద్రాకంగాస్థా-
- 10 యిగా నడపంగలవారు [||\*] వీర శ్రీవిశ్వేశ్వరప్రెగడంగార సంధ్యదీపమున-
- 11 కుం బెట్టిన మా[డ]కు వాలినేల పాదికవట్టివీన్ని కొని ఆచంద్రాకంగాస్థా-
- 12 యిగా నడపంగలవారు [||\*] ఇ దివ్యక్షేత్రం పాలేటి దక్షిణాన వల్లవో-
- 13 లి గుమిశివదేవర దేవభోగమున పుత్రరాన సోతుమట్ట ఆ ప-
- 14 డుమట అఖండదీపమునకుం బెట్టిన మోదాలు x౦ [||\*] ఈ దివ్య-
- 15 [కు] ఖ3 [||\*] స్వదత్తం పరదత్తం వా యో హ శ్రీతి వసుంధర [||\*] శష్టివ్యవహా-
- 16 సహస్రణి వి[ష్ట]యాం జాయితే క్రిమిః | సరణోజ్జ లిఖితం [||\*] శ్రీ ||

**No. 147.**

(A.R. No. 519 of 1893).

ON ANOTHER PILLAR IN THE SAME MANDAPA.

- 1 స్వస్తి [||\*] శ్రీశుభకరశ కాబ్దుములు ౧౨౨౨ నేటి ఆషాఢ శుద్ధ దశమి సో-
- 2 మవారాన దక్షిణాయనసంక్రాంతిపుణ్యకాల సమయమున సవ్వలా -
- 3 కాశ్రీయ శ్రీవిష్ణువర్ధనమహారాజులైన తో లేటి ఇందు శేఖరదేవచక్ర-
- 4 వత్తి తమ తల్లిదండ్రులు విష్ణువర్ధనదేవచక్రవత్తులకున్న భింమిదేవి-
- 5 ం గారికిన్ని పుణ్యముగాను క్షీరారామేశ్వరశ్రీమహాదేశరలకు అఖండదీప-
- 6 మునకై | ప x౦ మోదాలాం పెనుంగొండ మా జీతములో మూండు పుట్లు సే-
- 7 ను పెటితిమి [||\*] వీనిం జేకొని కొప్పల ప్రాలెబోయుండు అఖండదీపమున-
- 8 కు నిత్య నందిమాసిక మా నెండు నెయి ఆచంద్రాకంగాస్థాయిగా నడపంగలవా-
- 9 ండు [||\*] ఇ బోధినికి పెనుంగొండలోన వొజ్జవారి నెంచైన-
- 10 ము యుత్తరాన మట్ల నూరపరాజువారి నెంచినము తూ-
- 11 వ్పన తొండపవారి నెంచినము దక్షిణాన వీది సదుమ-
- 12 టి పస్సుంబజీతివారి ఇలుపల్లును మరితు
- 13 ఇ బ్రిత్తికి వీరి అల్లండు పందిరిపోతనబోయుని కొడు-
- 14 కు దా[మె]బోండు దివ్యకు అచ్చివాండు [||\*]

**No. 148.**

(A.R. No. 519-A of 1893).

ON THE SAME PILLAR.

- 1 శకవషణ్ములు ౧౨౧౯ గునేంట్టి ఆషాఢ శు [౬] గు । కకాకాటకసంక్రాంతికాల-  
మందు [మా]-
- 2 చి . . మాంకిర[నేట్టి]ంగారి కొడుకు ప్రాళినెట్టింగారు తమకుం బుణ్యముగానుక్షీగా-
- 3 రామేశ్వర మహాదేవర అఖండదీపానకుం బెట్టిన మోదాలు x౦ [1\*] ఈ అఖండదీ-
- 4 పమునకుం బెట్టిన క్షేత్రము బైగుండ్లుపడుమటను పుష్పంగాలుపడుమటి గట్టు
- 5 సీమగాను కొట్టారి జన్నపెద్ది ఖండ్డిక చేసి తూర్పున దొడ్డిపెద్దింగారి కామనకు-
- 6 పెన పీరి తమ్ముండు కూచన కొడుకుల చేతాను కాలాచితముల్యము వెట్టి సేకొన్న
- 7 ఖండ్డిక ఖ x చేనును ఈ మోదాలాం జేకొని సిరువూరి పెద్దిబోయుని కొడుక- పోనెన-
- 8 బోయుండు నిత్య నందిమానిక మానెండు నెయి ఆచంద్రాకరస్థాయిగా నడపంగ-
- 9 లవాండు [1\*] స్వదత్తం పరదత్తం వా యో హ రేత వసుంధరః । షష్ఠిం వషణసహస్రాణివి-
- 10 స్టాయాం జాయతే క్రిమిః ॥ సామాన్యోయం ధమ్మసేతుస్సపాణాం కలేకలే పాలనీయో  
భ-
- 11 వద్భిః [1\*] సవ్యానేతాన్భావినః పాఠ్ఠివేంద్రాన్భుయో భూయో యాచతేరామచంద్రః  
[11\*]
- 12 సరణోజ లిఖితం [1] శ్రీ [11\*]

**No. 149.**

(A.R. No. 519-B of 1893).

ON THE SAME PILLAR.

- |                                   |                                  |
|-----------------------------------|----------------------------------|
| 1 స్వస్తి [1*] శ్రీశకవషణ్ములు ౧౩- | 10 గవతేవుకు దక్షిణం న ౨ చేను వూ- |
| 2 ౨౪ అగునేంటి విజయసంవ-            | 11 రి దక్షణచెంపవలో న ౧౦ పురి     |
| 3 త్వర పుష్య బ ౩ గు క్షీరారామ-    | 12 పుత్తరన సప్తిణిగుంటకడ న ౧౦    |
| 4 రామేశ్వరదేవరకు దొం-             | 13 నివేశనం పురి తుర్పుముట్టు     |
| 5 క్షపూండి సింగనంగారు త-          | 14 పుత్తగ న ౧ [1*] ఇ ధమణం ఎవ్వ-  |
| 6 మ తండ్రి దేవాప్రెగడకుం          | 15 రు చెల్లనీకుంన్నను గంగధరి-    |
| 7 నలసానికి తమ తల్లికిం బు-        | 16 ని గంగిగోవు చంపిన గతిం        |
| 8 ణ్యముగాను ప్రానమువారిచేతం       | 17 బోఇనవారు [1*] కాశరామాస-       |
| 9 గొంన పుష్పల తోంట పుత్తరన నా-    | 18 రి లిఖితం [11*]               |

**No. 150.**

(A.R. No. 520 of 1893).

ON ANOTHER PILLAR IN THE SAME MANDAPA.

- 1 శ్రీకోనగణపత్నా పాదారాధనతత్పరః । . . . .
- 2 నుజశూరో మల్లనాయక ఇత్యసా । [1౧\*] శాకాజ్జే వేదనాగక్షితి-
- 3 శశిగణితే సామ్యదిక్సం . . . శ్రీమత్ప్రొహవ్యాయస్య . . . .
- 4 గుణనిభేనా[1\*]గమాంబాతమాజః [1\*] ప్రాదాత్కల్లినాయకోసా (1) ప్రక-
- 5 టితమహిమప్రోజ్వల[౦\*] దీపమేకం క్షీరారామేశ్వరాయ త్రిభువ-
- 6 నగురువే దేవదేవాధిపాయ ॥ [౨\*] శకవషణ్ములు ౧౧౯[౪] గునే-
- 7 ంటి ఉత్తరాయణసంక్రాంతికాలమునందు ప్రోల్క[నా]యకు-
- 8 నికి నాగాసానికి సుపుత్రుండు నాజాసాని త[మ్ము]ండు కొ-

- 9 ల్లపనేని మఱిందియైన మల్లినాయండు కోనగణపతి-
- 10 దేవమహారాజునకు వీరి తె[ల్లి]యైన అన్నమమహాదేవు-
- 11 లకూను ధర్మువుగాను క్షీరారామీశ్వరశ్రీమహాదేవరకు-
- 12 ం బెటిన అఖండదీపమునకు ఇచ్చిన ధేనువులు ఏంభయి [1\*]
- 13 ఇ మోదాలాం జేకొస బూరబోల కొల్లెబోయుండు ని-
- 14 త్య నందిమానిక మానెండు నెయి ఆచంద్రాకరణస్థాయిగా న-
- 15 డపంగలాండు [1\*] రాజవ్రోలి యుత్తరాన [జూది]కుప్పపాలాన చి.
- 16 తల ఇశాన్యమునం [రాజరాజకాలి] పడుమట ఖం [1\*] రాజవ్రోలి
- 17 దక్షణాన ప[ఱ]పాలాన సివకోటిపాలిమేర యుత్తరాన ఖం [1\*]

**No. 151.**

(A.R. No. 520-A of 1893).

ON THE SAME PILLAR.

- 1 శకవషణ్ములు ౧౨౨౦ గునేంటి పుష్య సు ౫ సో ఉత్తరాయణ-
- 2 సంత్రాంతిరిమిత్యమున స్వస్తి [1\*] శ్రీమన్నహామండలేశ్వర శ్రీ-
- 3 నాతదేవరాజుల సుపుత్రుండైన సోమవల్లభరాజులు క్షీరారామీ-
- 4 శ్వరశ్రీమహాదేవరకు అఖండదీపమునకు పెట్టిన మోదాలు ౫-
- 5 ం [1\*] వీరిం జేకొ[స\*] గుట్టము కన్నెబోయుని కొడుకొ కొమ్మనబోయు-
- 6 ండు నిత్య నందిమానికను మానెండు నెయ్యి ఆచంద్రాకరణస్థాయిగా.
- 7 ను నడపంగలావాండు [1\*] యీ బోయునికి సంత్రానముక్రమకా-
- 8 లానకు ఊరి ఉత్తరపాలాన నం [1\*] ఆ పుంత్ర ఉత్తరపుం-
- 9 పాలాన నం [1\*] వెలుదుజీతింతూపుణ నందిపుంత్ర పశ్చిమా-
- 10 న సేను ఖం [1\*] బేరసి మూండు పుట్టు సేనూను పెట్టి[తిని] . .
- 11 కుట్టనతో[పు]కు . . ఉత్తరాన పెరడూను అనుభవించ్చ[గ]-
- 12 లాండు [1\*] స్వదత్తాద్విగుణం పుణ్యం పరదత్తానుపాలనం [1\*] పరద-
- 13 త్తాపహారేణ స్వదత్తం నిష్ఫలం భవేతు [1\*] నాగోజి లిఖితం [1\*]

**No. 152.**

(A.R. No. 520-B of 1893).

ON THE SAME PILLAR.

- 1 శ్రీశకవషణ్ములు ౧౨౧౮ గునేంటి మార్గశిర శు ౧ ఆ | మున సూర్యుగ్ర-
- 2 [హణ]నిమిత్యమున పాలుకొలని క్షీరారామీశ్వరశ్రీమహాదేవరకును
- 3 శ్రీ . . . మేశ్వరికినిం బ్రీతిగాను బంధిపత్తి బ్రదిప్రాలిసెట్టికొ-
- 4 . . . తమ తల్లిదండ్రులు నాగమసెట్టిసానికిని ప్రాలిసెట్టికి-
- 5 [ని దనకునుం] బుణ్యముగాను సమస్తపాపక్షయాత్తముగాను మూ-
- 6 . . . ప్రీత్యత్తము గానుం బెట్టిన అఖండదీపమునకుం బె-
- 7 . . . పాలానను ఒదయనభటోపాధ్యాయలవారిసేత
- 8 . . . బిలోనను కొరవి కాపనబోయునికి దివ్యకుం బెట్టి-
- 9 . . . గాను యున్న ఖం [1\*] సేనును ఏంభయి మో-
- 10 . . . గొల్ల కొరవి కాపనబోయుని కొడుకు సోమనబో-
- 11 . . . నిత్య నందిమానిక మానెండు నెయి ఆచంద్రాకరణస్థాయిగా
- 12 . . . పుత్రముగాను నడపువాండు [1\*] ఇధర్మువునకు
- 13 . . . ము సేసినాను గంగకత్తను గోత్రాంత్యుణవధ సేసినా



- 14 . . . . . తమ తల్లిదండ్రులం జంపిరి [1\*] దేవర భక్తులకు
- 15 . . . . . దివ్యకుం బెటిన కంచుకంభము ఎత్తు విస్యలు ౨ పల
- 16 . . . స్వదత్తం పరదత్తం వా యో హ రేతి వసుంధరః [1\*] శష్టివరుష సహస్రా-
- 17 . . . . . జాయతే క్రిమిః [||\*] సరణోజ లిఖితం మంగళమహా శ్రీ [||\*]

**No. 153.**

(A.R. No. 520-C of 1893).

ON THE SAME PILLAR.

- 1 శకవషణ్ములు ౧౨౧౬ గునేంట్టి కాత్తిక బహుళ ౭ గురువారమునాండు
- 2 క్షీరారామీశ్వరశ్రీమహాదేవరకు పురవ[ల్లి] విద్వమనాహిని
- 3 కూంత్తులు సూరమరెడిసాని తన పెనిమిటి జగీరణ్ణికి తమ మాహ
- 4 ఇ సెమరణ్ణికి తమ అత్త సూరమరెడిసానికి తమ తల్లిదండ్రులకు
- 5 ధమువుగాను అఖండదీపానకు పెట్టిన మోదాలు ౫౦ [1\*] వీనిం జేకొని
- 6 నూంకల్ల ప్రాలెబోయిని కొడుకు ప్రాలెబోయిండును వీరి కొడుక-
- 7 కొమ్మనబోయిండును నిత్య నందిమానిక మానెండు నెయి ఆచ-
- 8 ంద్రాకకాస్తాయిగా నడపంగలవారు [1\*] ఇ బోయికి త్రేత్రము గాకుదిరిస్థలా-
- 9 న పెంకలమిటితి ఉత్తరపు పొలాన ఉప్పుంగాత్వ తూప్పున జకులగం-
- 10 డాము . . . దక్షిణాన సేను ఖ ౧ న ౧౦ [1\*] స్వదత్తం పరదత్తం వా యో
- 11 హ రేతి వసుంధరః [1\*] శష్టివరుష సహస్రాణి ప్రియాం జాయతే క్రిమిః [||\*]
- 12 [సరణో]జ లిఖితం [||\*]

**No. 154.**

(A.R. No. 520-D of 1893).

ON THE SAME PILLAR.

- 1 శాకాబ్దే నిధిబాణరామ[శశ]భృత్యుఖ్యాన్వి తే పింగ-
- 2 శే వషే మాసి చ ఫాల్గుణే శుభతిక్క రామేశ్వరస్వామి-
- 3 నే । క్రిత్యారామమనేక పుష్కరికరం తతోషకోజ్జీ-
- 4 వితం దద్యాతే శవమంత్రిమల్లసంఘః ఖారీమి-
- 5 తం త్రేత్రకం । శకవషణ్ములు ౧౩౫౯ గునేంటి
- 6 పింగళసంవత్సర ఫాల్గుణమాస(మా)మందు<sup>1</sup>

**No. 155.**

(A.R. No. 521 of 1893).

ON ANOTHER PILLAR IN THE SAME MANDAPA.

- |                                       |                                       |
|---------------------------------------|---------------------------------------|
| 1 స్వస్తి [1*] శ్రీశకవషణ్ములు ౧౩౦౭ అ- | 8 డ జగదగోపాల భుజబలభీమ                 |
| 2 గునేంటి క్రోధనసంవత్సర శ్రావణ బా-    | 9 పాండ్యరాయగజసింహ్య సంగ్రా-           |
| 3 [హ] ౧ సో [1*] నాండు స్వస్తిశ్రీ భవ  | 10 మధనంజయ పల్లవత్రిణయన                |
| రోగవైరిక్షీరాణా-                      | 11 పల్లవాదిత్య జగదక్షపాలాదివి-        |
| 4 మేశ్వరశ్రీమన్మహాదేవరకు జగకొబగం-     | 12 రుదమహానాన్నహులైన కాటమరె-           |
| 5 డ్డ కెళాదిరాయ ఆనియమండలీకరగం-        | 13 డ్డవేమిరెడ్డింగారు తమ తండ్రి       |
| 6 డ అప్పగోపయదిశాపట్ట చెంచుమ-          | 14 కా[ట]మరెడింగారికిన్ని తమ తల్లి దా- |
| 7 ల్లమాటకార రాయచేకొలుగం-              | 15 డసానంమంగారికిన్ని సుకృతము-         |

<sup>1</sup> The inscription is left incomplete  
8A

<sup>2</sup> The line begins with a floral design.

- |                                   |   |
|-----------------------------------|---|
| 16 గాను పాలుకొల్పి ఊరి ఇశాన్యమున- | 23 లాలాను దేవరకు పుష్పాలు తప్ప-         |
| 17 ద[లి] వనకూనాయతోంటపటు పడు-      | 24 కుండాను పెట్టి మైలికిన్ని దేవుకున్ను |
| 18 . . అల్లివారిగుంట ఉత్తరాన దే-  | 25 దేవ[క్షే]త్రము క్రయముగాం గొ-         |
| 19 వక్షేత్రము క్రయముగాం గొంన తో-  | 26 ని విరి ట్రిత్తి ఖ 3 నివేశనము న ।    |
| 20 ంటపటు న ౧౦ చేనుంను రామయ        | 27 పెరడు న ॥ ఆచంద్రాకాస్థాయిగా-         |
| 21 దేవరకు పుష్పాలతోంటగాను యి-     | 28 ను ఇస్తిమి । లిఖితం రామోజు [1*]      |
| 22 స్తిమి [1*] యీ తోంట సేసి మాం   |   |
- డుగా-

**No. 156.**

(A.R. No. 522 of 1893).

ON THE SAME PILLAR.

- 1 శకవషంబులు ౧౨౮౬ గునేంట్టి చైత్ర శుద్ధ ౧౦ గురువారాన
- 2 క్షీరారామీశ్వరశ్రీమహాదేవరల సయ్యలు సేయింపెడి
- 3 బోయి జీతనకు కోనభీమవల్లభారాజుల ఆనతిని చి-
- 4 ంగరాజు నాగనబోయిండు దేవర భండారాన కానికాపెట్టు
- 5 గద్యలు ౧౦[1\*] ఇ బోయినికి క్షేత్రము తూర్పున పాలాన కసి-
- 6 మి సెఱ్ఱు వుత్తరాన ఖ ౧ న ౧౦ గ్రగ్గిపత్తి తూర్పున న 3
- 7 కొడపలాము సెఱ్ఱు దక్షిణాన అయిపకోడు న ౭
- 8 పెద్దావ[రా]న అయిపసేను సరియ తూర్పున న 3 బెర-
- 9 సి ఖ ౨ న 3 వింధ్యవాసిగుడి ఉత్త[రం] ఇలుపట్టు న-
- 10 గనబోయిండు ఆచయ్య ఎజ్జేశ్వరభటోపాధ్యల-
- 11 కు పెట్టిన రెండు మాడలును దేవర భండారానక ఇసిరి[1\*]
- 12 బెరసి గ ౧౨[1\*] స్వదతం పరదతం వా యో హాదేతి వసుంధ-
- 14 రః [1\*] శష్టివ్యవసహస్రాణి విష్ణాయాం జాయతే క్రిమిః[1\*]

**No. 157.**

(A.R. No. 523 of 1893).

ON THE SAME PILLAR.

- 1 స్వస్తి [1\*] శకవషంబులు ౧౧౯౮ గునేంటి పాష్య శుద్ధ
- 2 త్రయోదశి రవివారాన రా[జ]వ్రోలి మల్లినాథనా-
- 3 యకుండు స్వస్తి [1\*] సహస్రబాహుప్రతాపశియ్య-
- 4 గుణసంపన్నులైన కోన గణపతి దేవమహారాజుల-
- 5 కు ఆయురారోశ్యైశ్వర్యాభిబ్రుద్ధిగా క్షీరారామీశ్వ-
- 6 రశ్రీమహాదేవర నాట్యమండపము తూర్పు-
- 7 వాకిలి కంచుం దలుపులు<sup>1</sup>

**No. 158.**

(A.R. No. 523-A of 1893).

ON THE SAME PILLAR.

- 1 విభవసంవృత్సర చైత్ర శు ౧౦ గు . . . . .
- 2 దేశాల పంచాహణంవారు రామయలింగమునగరి
- 3 వనిపాలులు చేసిఅండ్లుకు కాశ సురాసరికి ప-
- 4 న్నుగుడు అచంద్రాకాకముగాను మారిరి బిడవి-

<sup>1</sup> The inscription is left unfinished.

- 5 డతరం మానింది X శ్రీరామలింగానకు వరుసపూ-
- 6 జారివారు ఎరిమిది దినాలును వొక అవసరము మానె-
- 7 ండున్ను సోలెండుబియ్యానను పంచ్యహాణంవారి-
- 8 కి బుణ్యముగాను వుపాహా[ర]ము చేవారు [యా]
- 9 ధమ్ము . . . ఎవ్వరును తప్పినవారు . . .

**No. 159.**

(A.R. No. 523-B of 1893).

ON THE SAME PILLAR.

- 1 శకవషణంబులు ౧౧౯౯ గునేంట్టి ఉత్తరాయణసంక్రా-
- 2 ంత్తిరిమి త్యమున క్షీరారామీశ్వరశ్రీమహాదేవరకు నూ-
- 3 రాసాని అరవిందనాయుండు తమ తండ్రి తల్లపనేని-
- 4 కిం దమ తల్లి నామసానికి ధమ్మువుగా అఖండదీపా-
- 5 నకుం జెట్టిన మోదాలు X౦ [1\*] ఇ దివ్య క్షేత్రము పలుప-
- 6 ట్టి పాలానను ఒనమాసెఱువు పడ్డటం బదేందుము
- 7 సేనుభ సెఱువు ఉత్తరానం బదేందుము సేను జెరసి ఖ
- 8 ౧ న ౧౦ సేను వీనిం జేకొని సెంగనబోయిని కొడుక అ-
- 9 న్నేబోయిండు నిత్య నందిమానిక మానెంజేసి నెయి
- 10 నడవంగాలవాండు ఆచంద్రాకరాస్తాయిగా [1\*] స్వదత్తం
- 11 పరదత్తం వా యో [హ]రేత వసుంధరః [1\*] శష్టివషణసహస్రాణి విష్ణు-
- 12 యాం జాయతే క్రిమి [ః||\*] లిఖితం సరణోజు [||\*]<sup>1</sup>

**No. 160.**

(A.R. No. 524 of 1893).

ON A PILLAR OF THE ENCLOSURE IN THE SAME TEMPLE.

- 1 అస్తి చలమర్థిగండః పరంద్రప-
- 2 జీవాపహరణకరయమదండః [1\*] స-
- 3 దుగుణరతునకరండః కవిజనశి-
- 4 ష్టేష్టవనజవనమాత్త= [౦\*] డః [||౧\*] సోయం శ్రీవె-
- 5 లనాంటిచోడనివతిఘోషాలచూ-
- 6 డామణిబ్యాహాసిప్రవిదారి తారినికర[స్యా]జన్య-
- 7 రత్నాకరః | సవోష్వోష్విశ్వరచక్రవర్తికటకప్రా-
- 8 కారనామాంకితో గొంకత్తూఢిపసందహో
- 9 క్రితినిధిః ప్రఖ్యాతతేజోనిధిః || [౨\*] శాకా-
- 10 బుదే వసుఖాశేందుగణితే లాకత్రయ-
- 11 స్వామినే సోమస్య గ్రహణే మహేంద్రవిభ-
- 12 వ[ః\*] సెబ్బాంబికానందనః [1\*] క్షీరారామనివాసి-
- 13 నే భగవతే భీమేశ్వరాయాదరాత్ ప్రాదాద్దీప-
- 14 మఖండవర్తిలలితం చంద్రాకరాతారస్థిరం | [౩\*]
- 15 ఇ దీపము స్థానపతియు సానిమున్నుఱ్వు-
- 16 రు సడపంగలవారు [1\*]

<sup>1</sup> On another face of the pillar are the following syllables :—

శ్రీరామేశ్వరునికి అడ్డవేరిశెట్టి అచ్చుమ కొమారుడు వెక్కన శేవింపెను in four lines.

## No. 161.

(A.R. No. 525 of 1893).

ON THE SAME PILLAR.

- 1 ఆ స్తి కలమత్తిగండః పరంద్రివజీవాపహర-
- 2 ణకరయమదండః [1\*] సదుగుణరత్నకరండః
- 3 కవిజనశిష్టేష్టవనజవనమాతండః [11\*] సోయం శ్రీ-
- 4 వెలనాంటిచోడనిషతిభూపాలకూడామణిబా-
- 5 హాసిప్రవిదారితారికర[ః\*] సాజ (స) స్వరత్నాకరః [1\*] భూ-
- 6 భృవైలికచక్రవతికటకప్రాకార[నా]మాంకి-
- 7 తో గాంకత్వాధివనందనః క్రితినిధిః ప్రఖ్యాత-
- 8 తేజోనిధిః || [2\*] భూపస్యాస్యకులాంగనా ధృతిమ-
- 9 సీ ధాత్రీవ భాభాసితా భూషేవాగజభామివ
- 10 లలితా గుండాంబికా రాజతే [1\*] యా సాక్ష్య సు-
- 11 కపింద్రబంధుజనతాభూదేవభ్రిత్యాత్మినామి-
- 12 ష్టా[నాం ని]కరప్రదాననిషయే సా కల్పవక్షి-
- 13 తి చ || [3\*] శాకాబ్దే వసుభాణచంద్రగణితే లా-
- 14 కత్రయస్వామినే వాణీశేంద్రమునీంద్రవంద్యయ-
- 15 శసే సేయం సతీభూషణ[ం\*] క్షీరారామనివాసి-
- 16 నే భగవతే [భీ]మేశ్వరాయాదరాత్ప్రదాక్షిపమ-
- 17 ఖండవత్తిలలితం చంద్రాకర్కతాగస్థిరం || [౪\*]
- 18 ఈ దీపము స్థానపతియు సానిమున్నుఱ్వు-
- 19 రు నడవంగలవారు [11\*]

## No. 162.

(A.R. No. 525-A of 1893).

ON THE SAME PILLAR.

- 1 శ్రీరమణీయుండు సుజనాధారుండు విబుధ-
- 2 నుతగుణనిధానుండు విజయ [1\*] శ్రీరమ్యమూత్తి-
- 3 గేతమ గారావుం దనూజం డభయకరుండు వొగడ [1\*]
- 4 వెలనాంటికిం చొడవనంగా వెలసిన కుటుంగడలు
- 5 గలుగు వీరుండు నిజదో [1\*] బృలమును బలిమియుం బా-
- 6 డియుం గలవాం డధికారపదవి గలవాండు మహిని [11\*]
- 7 శకమహిపాలక సః వత్సరములు శశినిధివియది-
- 8 ంక్ష్ సంఖ్యగాం శీ త్తిసుకరుండు రాజేంద్రచోడని యిష్ట-
- 9 సుభటుండ్లు వెంగడయసుతుండు సూర్య్యాంకుకం డకల-
- 10 ంకుకండైన క్షీరారామదేవుండగు శంభునకు భక్తుండై శ-
- 11 నిభవని ప్రకటింపు నిషకసప్తక మిచ్చే మొట్టపటితి కాంవు-
- 12 లకునుం బరగు సానులకు || [3\*]
- 13 శ్రీమతుక్షీరారామీశ్వరమున సానిమున్నుఱ్వు వాడరు-
- 14 నాయ కులు మల్లమా దేనికి నట్టవత్తియు నావజవ-
- 15 త్రి త్తియు నాచంద్రాకర్కముగా నిచ్చితిమి [1\*] దీనినెఱ్వు-

- 16 రేని విలంబ్యము సేసినవారు గోబ్రాహ్మణుడధ సేసి-
- 17 నవారు [॥\*] పెద్దకొడుకు కపాలమునం గుడివినవారు [॥\*]

**No. 163.**

(A.R. No. 525-B of 1893).

ON THE SAME PILLAR.

- 1 శ్రీ [॥\*] శాకాబ్దే వసుశైలభేందుగణితే తన్నేపమాసేసితే
- 2 పక్షే శ్రీశతకౌ బ్రహస్పతివనే ప్రాదాత్సు దీపద్వయం [॥\*] క్షీ-
- 3 రారామపురే నివాసితహరస్త్రిలోకపూజ్యప్రభోః శ్రీమ-
- 4 . . . . జాయాంబ్వికాయాదరాత్ [॥\*] మా . . .
- 5 . . . . . త్ప్రసిద్ధిగ సదమల . . . . .
- 6 . . . . . భక్తితోడ దశవర . . . . .
- 7 . . . . మహికిన్మదమొనరంగం బాలాకలక మొల్ల[వో]యిని [కొ]-
- 8 డుకు భీము వెట్టిన సిద్ధనబోయిని కొడుక భీమనబోయ-
- 9 ండు నిత్య మారిక నెయి యాచంద్రాకకము వోయంగె[వా]-
- 10 ండు [॥\*]<sup>1</sup>

**No. 164.**

(A.R. No. 525-C of 1893).

ON THE SAME PILLAR.

- 1-6 . . . . .
- 7 . . . . . శతపత్రపత్రనేత్రః . . . . .
- 8 . . . . సమానవక్త్రః ॥ . . . . యుత్తమోస్తుంగ్గ . . . .
- 9-10 . . . . .
- 11 మానః | దానం యస్య సమగ్ర . . . . .
- 12 . . . . . శౌర్యం యస్య విరోధిరాజవనితావైధవ్య-
- 13 దీక్షాగురుః [॥\*] కీర్తిర్ద్వివ్యనదీప యస్య విమలా వ్యాప్య త్రిలో-
- 14 కీం వృతా ప్రిధీయస్య చతు[॥\*]నముద్రవలయా సోత్సుంన్న[తో]
- 15 వత్తతే | శ్రీశాకేశ్వరవత్సరే విధునిధివోమేందుసంఖ్యా-
- 16 న్వితే కాత్తిక్యాం రిపురాజభీకరశరస్సోయన్నరేంద్రాగ్రణీః [॥\*]
- 17 క్షీరారామనివాసినే భగవతే శెవ్వాయ సవ్వాత్మనే ప్రాదాదా-
- 18 శశితారకం గుణనిధిద్విపావఖండో ముదా ॥
- 19 శ్రీయుతవక్షు శ్రీవరకవిగాయకనిధి సుంద్రరాంబిక సుతుండు[ను]
- 20 శ్రీయుక్తుండనంగ నెగడిన రాయపనాయకుని కాన్త రాజాస్య మహిని ॥
- 21 గుణనిధివియదిందుగణసశ కాబ్దుంబు లమరంగ్గ సుత్తరాయణ-
- 22 మిత్త మగుపుణ్యదినమున నబ్జాస్య నాచినాయకునకు-
- 23 ం చిన్నమాంబకుం దనూజ త్రోలమ గణికావిభూషణి భ-
- 24 క్తిం దన్నేన హరున కక్షేండుమాసకహిభూషణునకు క్షీ-
- 25 రారామవరపురపతికి నఖండదీపంబు నిలిపె [॥\*] దీని జేకొని
- 26 నడవంగ్గంబూనె నిండువెలసి యెప్పుడుం దమ సాని వృత్తింగా
- 27 జే[ను] కంటనకు నగ్రజుడు జకకనఘనుండు ఓరత-
- 28 రంబులు నాచంద్రతారకముగా [॥\*]

<sup>1</sup> There is a much damaged inscription of about 12 lines below No. 525-B, which seems to record another gift of a lamp.

## No. 165.

(A.R. No. 526 of 1893).

ON A PILLAR IN THE SAYANAGARA OF THE SAME TEMPLE.

- 1 స్వస్తి [1\*] శ్రీఅభ్యుదయశాలివాహనశకవవం-
- 2 బులు ౧౫౧౮ అగునేటి దక్షుఃఖసంవ్వ-
- 3 త్వర ఫాల్గుణ శుద్ధ ౧౩ శు స్వస్తి [1\*] శ్రీసర(=)వ్వ-
- 4 లోకాశయ శ్రీవిష్ణువధానమహారా-
- 5 జ్వలన శ్రీ సాతోడా బెహారామహాపా-
- 6 త్వలన శ్రీశంకరహరిశ్చంద్రమహా-
- 7 రాజులుంగారు సుముహూర్తాన
- 8 ప్రతిష్ఠవేశన [పెరుమాండ్లు నగరము]<sup>1</sup>

## No. 166.

(A.R. No. 526-A of 1893).

ON A WALL OF THE SAME SHRINE.

- 1 స్వస్తి [1\*] శ్రీ అభ్యుదయ శాలివాహనశ-
- 2 కవవంబులు ౧౫౧౮ అగునేటి రక్తాక్షి-
- 3 సంవ్వత్సర వైశాఖ శు ౧౦ గు క్షీరారామ-
- 4 రామేశ్వరస్వాముః అచ్యుతులకు అ-
- 5 త్తిలి శిద్ధిరాజు గొపేటి లింగరాజుంగారు ఇ-
- 6 చ్చిన ధర్మశాసనం కాంజశీమలోను మా యిజా-
- 7 రతిగ్రామం పుల్లంపతాను పూర్వం సాగిన ఖ-
- 8 ండ్డికె పామశా[జాక]రికి పుణ్యముగాను శివా-
- 9 ప్పణం శేస్తిమి [1\*] గనక అ త్తేత్రం ఫలవరుచుకుని
- 10 ధూపదీపనైవేద్యతాంబూలాలలు షోడశోపచా-
- 11 రాలు ఆచంద్రాకాముగాను [న\*]డిపింస్తుంన్న సుఖా-
- 12 న అనుభవించిది । స్వదత్తాద్విగుణం పుణ్యం
- 13 పరదత్తానుపాలనం [1\*] పరదత్తాపహారేణ
- 14 స్వదత్తా నివృలం భవేత్ । వీరాచారి లిఖితం [1\*]

## No. 167.

(A.R. No. 527 of 1893).

ON A PILLAR IN THE MASJID AT ELLORE, ELLORE TALUK, KISINA DISTRICT.

- 1 స్వస్తి [1\*] సమస్తజనపరివృత్తాలంకీతుణ్ణునుం గ-
- 2 మలాకరపురవల్లభుణ్ణును సుకవిజనమనోరథా-
- 3 త్తప్రదుణ్ణును సకలరాజాశ్రయణ్ణును అసుహృన్నాథమ-
- 4 షూరగవైనతేయుణ్ణును వితరణవిజితరాదేయుణ్ణును
- 5 మన్నియదేవేంద్రుణ్ణును నన్నినారా[య]నుణ్ణునునైన శ్రీమత్తహా-
- 6 మణ్ణిలేశ్వర కొలనిమణ్ణిలిక [కేశవ]దేవరాజుల చెలియలు [తే]-
- 7 చటసాని ౧౧౨౨ గునేటి ఉత్తరాయణసంక్రాంతినిమిత్తమున కొ[ల]-

<sup>1</sup> These letters are partly erased on the original.

- 8 ని మూలస్థానశ్రీసోమేశ్వరమహాదేవరకు ఆచంద్రాకాశస్థాయిగా
- 9 అఖణ్డదీపమునకుం బెట్టిన యినుపయెడ్లు గం [1\*] వీనిం జేకొని
- 10 నిండ్రుకొలని గంగనపాంగును వీరి కొడుకులు ప్రోలె[యు]-
- 11 ను సూరెయును సోతెయును వీరలు పుత్రపాత్రికము సానియ-
- 12 ంబాటి నిత్య మానెణ్ణి నెయి నడపంగలవారు [1\*] ఇ గొల్లబోల[కు]
- 13 వస్సండూగి పాలము చెల్లావలోన ముప్పండ్లుము సేను సాలమేర-
- 14 కోటి తూప్సన మొడికొటి యడుమటం బెట్టితిమి [1\*] ఈ ధమ్మపు-
- 15 నకు విఘ్నము సేసినవారు గంగక క్షం గ్గవిలలం బొడి-
- 16 సినవారు [1\*] పెద్దకొడుక పాలమున కుడిసినవారు । ఎ-
- 17 తో ధమ్మస్థతో జ[య\*] [ము] [1\*]యన్నాచయ్యో లికితం [॥\*]

## No. 168.

(A.R. No. 527-A of 1893).

ON THE SAME PILLAR.

- |                                       |                                    |
|---------------------------------------|------------------------------------|
| 1 చారుశకసమములు రసరసామ-                | 5 ం జారె సంధ్యదివియ గొలని సోమనాథు- |
| 2 హేశసంఖ్యం బొల్పార మాడమొల్ల కు-      | 6 నకుం దగను । ఇందుల స్థానాధిపతులు  |
| 3 నూరుజ్జయ్య గుడవల్లి వే[1*]లారినాయ-  | 7 యీ దీప మాచంద్రాకాశము నడ[వ*]ంగ-   |
| 4 కునకుం దత్ప్రియకు హితముగ నిల్పెందా- | 8 [ల*]వారు [॥*]                    |

## No. 169.

(A.R. No. 527-B of 1893).

ON THE SAME PILLAR.

- |                        |                              |
|------------------------|------------------------------|
| 1 సరసీపుగిమంతి         | 7 శకాబ్దము లెసగను ।          |
| 2 మాధవు వరభామి-        | 8 యీ స[ం*]జ్యదీపము సేకొని క- |
| 3 ని నాచమాంబు వనజా-    | 9 న్నమపండి[తు*]లు నామనపం-    |
| 4 యునకును [1*] ధరం బె- | 10 డి[తు*]లు పుత్రపాత్రికముగ |
| 5 టై సంధ్యదీపము హ-     | 11 నడపంగ[ల*]వరు ।            |
| 6 రనయనక రేండ్లుశశి-    |                              |

## No. 170.

(A.R. No. 527-C of 1893).

ON THE SAME PILLAR.

- |                          |                         |
|--------------------------|-------------------------|
| 1 స్వస్తి [1*] శకవషంబులు | 5 న శ్రీసోమేశ్వరమహాదేవ- |
| 2 గంగార గునేణ్ణి ఉత్తరా- | 6 రకుం జెఱకువాడ సూర-    |
| 3 యనసంక్రానినిమిత్తా-    | 7 పరకి దన కొడుక కేశ-    |
| 4 మున శ్రీకొలని మూలప్తా- | 8 పునికిం [ద*]మకు ధమ్మ- |

## No. 171.

(A.R. No. 527-D of 1893).

ON THE SAME PILLAR.

- |                                     |                                      |
|-------------------------------------|--------------------------------------|
| 1 శాయక వార్ధిరద్రశక సంఖ్యమెయిని సర- | 3 పెనుంగొంశశాసనుం డయత[వె] సెట్టితమ   |
| సీ-                                 | 4 అయ్యకు కేశవ సెట్టిపేర లక్ష్మీయతమా- |
| 2 పురంబు నారాయణమూర్తికిం దిరసత      | 5 త్తి వెట్టె దయవెలుగం               |
| ప్రతిశ్రీ-                          | 6 దానిరు సంధ్యదీపమును॥               |

\* The inscription stops here.

**No. 172.**

(A.R. No. 528 of 1893).

ON THE SAME PILLAR.

- 1 స్వస్తి [॥\*] సమ స్త్రీజనవరివృత్తాలంకృతుండునుం గమలాక-
- 2 రపురవల్లభుండును సుకవిజనమనోరథాత్మప్రదుండు[ను]
- 3 సకలరాజాశ్రయిణును మన్నియదేవేంద్రుండును నన్ని-
- 4 నారాయణుండునునైన శ్రీమత్సహామండలేశ్వర కొలని
- 5 మండలిక సోమయరాజుల కులపత్ని ఎఱకమమహాదే [వి]
- 6 ౧౧౧౬ నేంటి ఉత్తరాయణసంక్రాంతీనిమిత్తము [కొలని]
- 7 మూలస్థాన శ్రీసోమేశ్వరమహాదేవరకు ఆచంద్రాకర్ణస్థాయి-
- 8 గా నఖిణ్ణదీపమునకుం బెట్టిన ఇనుపవిడ్లు [x౦] [వీనిం జేకొ]-
- 9 ని కూడేటి కాపనబోయుని కొడుకులు నారెబోయు . . . .
- 10 కాపనబోయుండును సింగనబోయుండును వీరి పుత్ర-
- 11 పౌత్రికము సానియంబాటి నిత్య మానెండు నెయి . . . .
- 12 [దీ]పమునకు నడవంగలవారు[॥\*] ఇగొల్లబోలకు . . . .
- 13 చెఱువుకోటి ఉత్తరమునం బెట్టిన చేను మూండ్లు . . . .
- 14 దీపమునకు సాదము మన్నించ్చితిమి [॥\*] ఈ ధమ్మపునకు . . . .
- 15 ము సేసినవారు గంగకర్ణం గవిలలం బొడిచినవారు [॥\*] [పెద్దకొడు]-
- 16 కుకపాలమునం గుడ్డినవారు[॥\*] వారణాసి ప్రచ్చినవారు [॥\*] యతో [ధ]-
- 17 మ్మప్తతో జయ[మ్] [॥\*] కొమారాచార్యుల విఖితం [॥\*]

**No. 173.**

(A.R. No. 528-A of 1893).

ON THE SAME PILLAR.

- |   |                                    |
|---|------------------------------------|
| 1 మనుశివ[వత్సర]సంఖ్యం బయోజిని-            | 5 ఇందుల స్థానాధిపతులు రెణ్ణు దీప-  |
| 2 శ్రీసోమేశ్వరునకు శ్రీదుస్థికిం చే [॥*]- | 6 ము లాచంద్రాకర్ణము పుత్రపౌత్రికము |
| 3 కొని రెణ్ణు సంధ్యదీపము లానరంగ భ-        | 7 నడవంగలవారు [॥*]                  |
| 4 ణ్ణువు కొమరండొగిం బెట్టె దగను [॥*]      |                                    |

**No. 174.**

(A.R. No. 528-B of 1893).

ON THE SAME PILLAR.

- |                                  |                               |
|----------------------------------|-------------------------------|
| 1 వరగగ నా . . . .                | 8 ౦ బరగంగం బెట్టి దీపము . . . |
| 2 శకవత్సరములుమ . . .             | 9 పద్మజచంద్రులయంత్తగా-        |
| 3 [నె]ల్లం శేశవేశ్వరుని . . .    | 10 లమును! కుప్పనపండి-         |
| 4 కొమ్మడను [సా]మజ . . .          | 11 తుల కొడుక కన్నమపండి-       |
| 5 లుణ్ణు వారిజాకర . . . .        | 12 తులును మేడసానినామ-         |
| 6 సోమనాథునకు గం . . . .          | 13 యు పుత్రపవిత్రికము ఆ-      |
| 7 పుత్రుండు రెణ్ణు సం[ధ్య] . . . | 14 చంద్రాకర్ణము నడవంగలవరు     |



No. 175.

(A.R. No. 529 of 1893)

ON THE SAME PILLAR.

- 1 శశ్వల్లోకవిలోకనామృతయతే తారావతి స్వర్ణానాం దారిద్రాంధ్రవిదారణే గ్రహపతి-  
శ్చీణాద్రాసేతోః ప[ర]ం జీ-
- 2 వానామనిశావనే గృహపతిః పంకేజినీహృత్పతిః స్థా.తే-శవభూపతివిజయతే విద్వ-  
క్షుఖశ్రీపతిః [10\*] భా-
- 3 షామంబుజపంభవస్సరసిజాం శాజ్జీవ శైలే . . . త్తసుతామివ ప్రియగుణాశయమ్  
. . . మహేంద్రో యథా [1\*] చంద్రాణిమివ చం-
- 4 ద్రమా దినమణిస్తద్ధర్మవత్సమివ శ్రీమతే-శవభూపతివ్యూర . . . దేపీముమాం సం-  
వృతః [11][2\*] . . . . . [వలే]ణ్యస్సింహ్యస్సింహస్య తత్స-
- 5 తః[1\*]కరీపోతహరీపోతః పోతభూపకుమారకః[3\*] పతతి సురపఘట్ట[శ్వే]తభూపాలపుష్పః  
స . . . . . శవాతగల్పవృక్షాత్[11\*] విన-
- 6 తఫలకుమారాత్సోమగొంకొత్తపుత్రాతిగమపి మరుతి వాతాదిత్యదేవీ లతాభిః[8\*]  
స్వస్తీ . . . . . మ[ధు]రవచనరచనాభిరతు-
- 7 ండును | విష్టారితసుకవికవితానిపుణగుణసమ్మతుండును | దినరాజవిరాజితకరసు . . . . .  
. . . కులికరుంధును | సుర-
- 8 మణిసురభిసురభూరుహావితగణగుణగణాభిమాన[క]రుండును | నిరతిశయ . . . . .  
లితార్థసద్యోనిగ్రహుండును
- 9 నతావనీపాలపాలితేలాతలానుగ్రహుండును | వారిజాకరపురాధిపాలుండును వీరవారి . . . . .  
మనోలోలుండును | నన్నినారాయ-
- 10 ణుండును మన్నియదేవేంద్రుండునునైన శ్రీమన్నహామండలేశ్వర కొలని మండలిక కేశవదేవరజ  
౧౧౩౪ గునేంటి
- 11 ఉత్తరాయనసంక్రాంతినిమిత్తమునం దనకొడుగు పోతయకుమారునికి ధర్మార్థముగాం గొ-  
లనిలోపలి శ్రీసోమేశ్వర-
- 12 మహాదేవరకు అఖండమునకుం బెట్టిన ఇన్నుడు xం [1\*] వీ[నిం] జేకొని కడిగ మెడ్యబో-  
యుండును మల్లాపుం గామ-
- 13 నబోయుండును వీరి పుత్రపౌత్రికముంగా సానియంబాటి నిత్య మానెండు నెయి ఆచందాకర్ణ-  
స్థాయిగా నడపంగలవారు [1\*]
- 14 యతో ధర్మస్తతో జయః ||

No. 176.

(A.R. No. 530 of 1893).

ON THE SAME PILLAR.

- |                                    |                                   |
|------------------------------------|-----------------------------------|
| 1 స్వస్తీ [1*] శ్రీమన్నహామండలే-    | 8 మేశ్వరమహాదేవరకు ఆచందా-          |
| 2 శ్వర కొలని మణ్ణలిక కేశవదేవ-      | 9 కర్ణస్థాయిగా సంధ్యదీపము .       |
| 3 రాజుల బంట్లు దాయభవారును          | 10 ం బెట్టి భజబలమ . . .           |
| 4 వారి అందు [ల] మనవితికొలున్ను . . | 11 కొని కుప్పనపట్టితుల [కొ] . . . |
| 5 శకవర్షంబులు ౧౧౧౯ నేంటి           | 12 కన్ననయు నా[మనయు] . . .         |
| 6 యుత్తరాయణసంక్రాంతినిమిత్త-       | 13 పౌత్రికము నడపంగలవా-            |
| 7 మున కొలని మూలస్థానసో-            | 14 రు                             |

## No. 177.

(A.R. No. 530-A of 1893).

ON THE SAME PILLAR.

- |                                |                                  |
|--------------------------------|----------------------------------|
| 1 శశిరామరుద్రశకసమ-             | 9 సంధియవివంబు శాశ్వతం-           |
| 2 ములం శేశవమండ్ల శేష్వ-        | 10 బుగం బెట్టెం గొలనిసోమేశున కె- |
| 3 రుబంటు మహిమ వెలయ             | 11 లమి వెలుంగం [  *] చెలువుగాంగ  |
| 4 చంద్రుదేవణ్ణు దండెమాంచి-     | 12 దీనిం జేకొని కన్ననపండితు-     |
| 5 కకును శ్రీయుతుణ్ణెట్టమనా-    | 13 లు నడపుచుణ్ణువారు బె-         |
| 6 యకునికిం సొకి పుత్రుణ్ణు గొ- | 14 డంగుగా నాచంద్రతారకముగ నె.     |
| 7 మరుగాం దన భార్యు ముప్ప-      | 15 ల్లవారుం బొగడ                 |
| 8 మకును ధర్ము వొప్పుచుణ్ణ      |                                  |

## No. 178.

(A.R. No. 530-B of 1893).

ON THE SAME PILLAR.

- |                         |                              |
|-------------------------|------------------------------|
| 1 సరసిపురి సన్వతంబై శర- | 3 మెయి న్నిసుస్థిరుండగు [వ]- |
| 2 వార్ధిశశాంకభూమి శంక-  | 4 యపకొమన <sup>1</sup>        |

## No. 179.

(A.R. No. 530-C of 1893).

ON THE SAME PILLAR.

- |                              |                                    |
|------------------------------|------------------------------------|
| 1 పరగం గమ్మవైశ్యనిధి         | 7 దీపము శాశ్వతంబుగాం బు-           |
| 2 భట్టిపురేశుండు ప్రాలిసె-   | 8 రకరకైరవాప్తశశిభూ                 |
| 3 ట్టి కంబురుహదలాక్షి ప్రా-  | 9 రిశకద్యములువిష్వ పవ్వంగా-        |
| 4 లమసుపుత్రుండు యాయ్-        | 10 ను [  *] దీని సేకొని కన్నమపండి- |
| 5 మసెట్టి పెట్టె శ్రీసరసిపు- | 11 తు నమనపండి[తు*]లు నడపం-         |
| 6 రంబు క్రీస్తునకు సంధియ-    | 12 గలవరు                           |

## No. 180.

(A.R. No. 530-D of 1893).

ON THE SAME PILLAR.

- |                                   |  |
|-----------------------------------|--|
| 1 స్వస్తి [  *] శకవషణంబులు ౧౧[౮]- | 6 కొడుకు బుమన పెట్టిన సంధ్య-           |
| 2 ౧ గు నేంట్టి ఉత్తరాయణసం-        | 7 దీపము కాలమేగదాసులు                   |
| 3 క్రాంతినిమిత్తమునం గొలని        | 8 నడపంగలవారు ఆచంద్రా-                  |
| 4 ప్రసన్నశేషదేవరకుం               | 9 క్రాముగా [  *] బయాసరి లి[ఖితం] [  *] |
| 5 బాడిడి కల్లపనాయకు               |  |

<sup>1</sup> The inscription is left unfinished.

## No. 181.

(A.R. No. 531 of 1893).

ON THE SAME PILLAR

- 1 శ్రీ స్వస్తి [||\*] సమ సైజనవరివ్రాణాలంక్రితుండునుం గమలాక-
- 2 [ర]పురవల్లభుండును సుకవిజనమనోరథాథాప్రదుణ్ణును
- 3 సకలరాజాశ్రయణ్ణును మన్నియదేవేంద్రుణ్ణును నన్నినారా-
- 4 యనుణ్ణును అసుహ్రీన్నాథమహేంద్రగవైన తేయుండును వితరణ-
- 5 [విజిత]రాధేయుండును భయలోభదులభుణ్ణునునైన శ్రీమత్సహా-
- 6 మణ్ణులేశ్వర కొలని మండ్లిక [కేశవ]దేవరాజు శకవరుకుంబులు
- 7 [ంం]ం గునేంట్టి ఉత్తరాయణ[సంక్రాంతి] నిమిత్తమునం గొల-
- 8 [ని] మూలస్థానశ్రీసోమేశ్వర శ్రీమత్సహాదేవరకు మా తల్లి చ-
- 9 . ంబ్బికామహాదేవికి ధర్మాత్థముగా ఆసంద్రాకకాస్థా-
- 10 [యి]గా అఖండవీపమునకుం [జెట్టవ] ఇనుప మొట్లు Xంబి [||\*] పి-
- 11 [ని]ం జేకొని కడికి మేడియబోయు . . . కొడకలు కొమరెయు [నూ]-
- 12 [రె]యు మేడియబోయిని తమ్మురి కొడుకు తల్లెయు వీరి పుత్రపౌత్రిక-
- 13 ము సానియంబాటి నిత్య మానె[జ్ఞ] నెయి నడపంగ[ల\*]వారు | యెనో
- 14 ధర్మఫలతో జయముం [||\*] యన్నాచార్యుస్య లిఖితం [||\*]<sup>1</sup>

## No. 182.

(A.R. No. 531-A of 1893).

ON THE SAME PILLAR.

- |                                  |                                    |
|----------------------------------|------------------------------------|
| 1 సురుచిరపద్మినీపుర-             | 7 ంగొణ్ణువిభుణ్ణు గన్నం డిన్నరను-  |
| 2 ముసోమున కబ్జభ వేండ్ల-          | 8 తనూరి నెట్టిసతినాగమ-             |
| 3 రుద్రవత్సరముల నుత్తరా-         | 9 పుత్రుండు ధర్మముత్తి[యె][  *]    |
| 4 యణము సంక్రమణంబు-               | 10 ఇండ్లుల స్థా[నా]ధిపతు లాచంద్రా- |
| 5 న రెణ్ణు సంధ్యలం [  *] జిరముగ- | 11 కకాము పుత్రపౌత్రికము స-         |
| 6 ం బెట్టె దీప మొగి శ్రీపెను-    | 12 డపంగలవారు [  *]                 |

## No. 183.

(A.R. No. 531-B of 1893).

ON THE SAME PILLAR.

- |                            |   |
|----------------------------|---|
| 1 చిరముగ ఘంటసా-            | 8 గా నిరుసంధ్యదీప మా-                   |
| 2 లయెఱ నెట్లపుగోత్ర-       | 9 సరసిజగభృవక్త్రకర-                     |
| 3 ము వెన్ని నెట్టికిని సర- | 10 చంద్రశశాంకశ కాబ్బసం-                 |
| 4 సిజనేత్రిచారమకు స-       | 11 [ఖ]లను  ఈ దీపము యీ గుక్తిసానపతులు ఆ- |
| 5 త్యత వాసమ వెట్టెం బ-     | సంద్రాకకాము                             |
| 6 ద్దీనీ[  *]పురమున సోమ-   | 12 [న]డపంగలవారము   [లత్ర(?)]            |
| 7 నాభున కపూర్వము-          |   |

<sup>1</sup> Below this inscription is one line of an unfinished inscription with the date Saka 1128.

**No. 184.**

(A.R. No. 531-C of 1893).

ON THE SAME PILLAR.

- |                                      |                                   |
|--------------------------------------|-----------------------------------|
| 1 తరణిశివశక సమంబు[ల స]-              | 6 నకుం బెటిన . . . స్తుములం       |
| 2 రసిసోమేశ్వరునకు సంధ్యదీప[  *][లి]- | 7 జేకొని ఈ గు . . . ధిపతులు       |
| 3 రుసంధ్యలం జనం గ్గాటయవర-            | 8 రెండుస[  *]ధ్యలను నాచ[  *]ద్రా- |
| 4 పుత్రుండమాత్యయ్య [వెలు]-           | 9 క-స్థాభగా నడపంగలవారు [  *] .    |
| 5 గం బెటెను[  *] ఈ స[  *]ధ్యదీపము-   |                                   |

**No. 185.**

(A.R. No. 531 D of 1893).

ON THE SAME PILLAR.

- 1 పురకరకైరవ్వాక్షశశిభూరిశ కాబ్దము లాప్ప శా-
- 2 ంజ్ఞికిని సరసిపురంబులో నిలిపె సంధ్యదీప-
- 3 ము వెన్ని సెట్టికిం [||\*]దారుణి య ఘంట్టసాలపురి దారమ-
- 4 కును ఫల మొండ వీరికిని వరసుతయైన వాసమ
- 5 ద్రువంబుగ నాశశితారకంబుగాను [||\*] యీ సంధ్యదీ-
- 6 పము పేకొని(కొని) కన్నమపండ్డితులు నామనయు రెం-
- 7 ఙ్గు సంధ్యల నడపంగలవారు ||

**No. 186.**

(A.R. No. 532 of 1893).

ON THE SAME PILLAR.

- |  |   |
|--|---|
| 1 శ్రీశుభశకదరదిశ వస్సరములు వేదత్రి<br>[లో]చనరు | 6 వొమ్మని తల్లిదండ్రుని నల్లం దలంచి   మదన-                |
| 2 ంద్రసక్య వెలయంగ వైశేఖమిమలసక్త-<br>మియునా     | 7 సద్రిశుండు [కా]వన దివియప్రోలం డమరపు-<br>రమున            |
| 3 సోమవాసరమున సుప్తిరముంగ   కొలని-<br>కేశవదే-   | 8 కతి-తో నరుగుచుండి   కొలని సోమేశ్వరునకును<br>సలలిత-      |
| 4 [పు] కొలికి సుభటండు [ఎ]నహా తిశేత-<br>నలప్రీ  | 9 ముంగా సంధ్యదీపంబు వెటించ్చె సస్వతముం-<br>గ    వరనాలుగు- |
| 5 తిత్త్వా డిహలోకమున సుఖవీరియ<br>సాలు          | 10 సిచెడసెట్టగోత్రవిలస-                                   |
|  | 11 ధ్ధిరుద్రసఖ్యల సురచితముగ సరసీపు                        |

**No. 187.**

(A.R. No. 532-A of 1893).

ON THE SAME PILLAR.

- 1 స్వస్తి [||\*] శకవపణంబులు ౧౧౫౩ గునేంటి ఉత్తరాయణ-
- 2 సంకాన్తినిమిత్యమున కొలనివీటి శ్రీకేశవదేవర-
- 3 కు' లేంకర సస్యన [భీ]మ దనకు ధమ్మపుగాస-
- 4 ంధ్యదీపమునకుం బెట్టె [||\*] ఇండ్లుల స్థానా-
- 5 . . . వండ్డితుల సోమనపండ్డితులు వీర-
- 6 . . . ఆచంద్రాక-ము నడపంగలవారు [||\*]

\* The inscription is unfinished.

**No. 188.**

(A.R. No. 533 of 1893).

ON THE SAME PILLAR

- 1 స్వస్తి [\*] సమస్తజనపరివ్రాజకాంక్రితుణ్ణునుం గ-
- 2 మలాకరపురవల్లభండును సుకవిజనమనోరథా-
- 3 త్థప్రదుణ్ణును సకలరజాశ్రయండ్లును మన్నియదేవేంద్రుండును
- 4 నన్నినారాయనుణ్ణును అసుప్రిన్నాథమహారాగవైనతే[యు]-
- 5 ండును వితగణవిజితరా[ధేయు]ణ్ణును భయలోభదుల్లభుణ్ణును-
- 6 వైన శ్రీమన్నహామండ్లేశ్వర . . . మణ్ణులిక కేశవదేవరాజు ధ-
- 7 మ్మఫత్తి సోమాంబ్బికామహాదేవి శకవరుషంబులు ౧౧౧౮ గు-
- 8 నేంట్టి ఉత్తరాయణసంక్రాంతినిమిత్తమునం గొ[ల]ని మూలస్థాన-
- 9 శ్రీసోమేశ్వరశ్రీమహాదేవర[కు] ఆచంద్రాకగ్రామముగా అఖ-
- 10 ణ్ణదీపమునకుం బెట్టిన యి[ను]పయె[డు] . . . పీనిం జేకొని
- 11 కొఱవి నూయ్యబోయుండును నూయ్యబోయిని కొడుగులు కొ-
- 12 మ్మెయు నంగయు పుత్రపౌత్రకముగా సూయంబాటి నిత్య
- 13 మా వెండ్లు నెయి దీపమునకు నడపంగలవారు || ఎతో ధమ్మ-
- 14 [స్త]తో జ[యగ]ము [\*] యన్నాచార్యుస్య లిఖితం||

**No. 189.**

(A.R. No. 533-A of 1893).

ON THE SAME PILLAR.

- 1 గురుమతిమంత్రిశ్రీధరునకుం గొసనాంబకు
- 2 నండ్లనుణ్ణు సుస్థితుండుగు భీమశౌరి సరసీపురి [నా]-
- 3 ప్పిన సోమనాథదే[\*]వనకు నఖణ్ణదీపము ద్రువంబుగ నెప్ప-
- 4 డం బెట్టె రోహిణీశ్వరకరకైరవాప్తశశిసంఖ్యకాబ్దుము
- 5 లువ్విం బవ్వం గాను [||\*] ఉత్తరాయణసంక్రాంతినిమిత్తమున కొలని శీ-
- 6 మనపెగ్గడ తమ తండ్రి పెద్దశ్రీధరపెగ్గడకు తమ తల్లి కొసమాంబకు ధమ్మ-
- 7 వుగాం బెట్టిన యీ యఖణ్ణదీపము యినపయెళ్లు ౫౦ [యే] ంభ-
- 8 యిం జేకొని సానియంబాటి నిత్య మా నెణ్ణు నెయు దీపమునకుం బోసి
- 9 యీ గుడి స్థానాధిపతులైన కుప్పనపణ్ణతుల కొడుకు కన్నెపణ్ణతుం-
- 10 డును నామపణ్ణతుండును పుత్రపౌత్రకముగా యాచంద్రాకగ్రామము
- 11 నడపంగలవారు || యన్నాచార్యుస్య లిఖితం ||

**No. 190.**

(A.R. No. 533-B of 1893).

ON THE SAME PILLAR.

- |                              |                            |
|------------------------------|----------------------------|
| 1 స్వస్తి [*] శకవరుషంబు-     | 6 కు నాగినెట్టి పెట్టిన స- |
| 2 లు ౧౧౨౩ గునేంట్టి ఉత్త-    | 7 ంధ్దీపము సోమన-           |
| 3 రాయణసక్రాంతినిమి-          | 8 ండితుల పుత్రపౌత్రి-      |
| 4 త్తమునం గొలని ప్రసన్నకే-   | 9 కముకా నడపం-              |
| 5 శవదేవరకు సబ్బినెట్టి కొడు- | 10 గలవారు [  *]            |

**No. 191.**

(A.R. No. 533-C of 1893).

ON THE SAME PILLAR.

- |                              |                                |
|------------------------------|--------------------------------|
| 1 స్వస్తి[ ] శ్రీ కొలని మూల- | 6 ం బెట్టిన భజబలమాడ ఒక్క-      |
| 2 స్థానశ్రీ కేశవదేవరకు       | 7 ండు [ ]* యీ గుడిం స్థానాధిప- |
| 3 మహాజికోడుగ శొంట్టోజ        | 8 తులు పుత్రపౌత్రికముగ         |
| 4 తమ తండ్రికి ధర్మువు-       | 9 నడపంగలవారు                   |
| 5 గా సంధ్యదీపమునకు-          |                                |

**No. 192.**

(A.R. No. 533-D of 1893).

ON THE SAME PILLAR.

- 1 శ్రీరమ్యమగు సరసీపురిసోమేశ్వరునకు-
- 2 ను విష్ణుదేవునకు షక్తి | యమరంగ నిరుసంధియ-
- 3 లయండు నెంతయు వెలుంగంగ ధారుణివ[ ]య-
- 4 నాయండగు కేశవాధీశు నతివ శ్రీగ[డు]పూండి
- 5 గోకన-దేవునకును ముదమునం బ్రాసాద మెత్తి-
- 6 ంచ్చి బహుధర్మపులయండు వరగిన మల్లా-
- 7 [ంబ]వరసుపుత్రి | వ్యోమసాయకభూసుధాధా[మ]-
- 8 సంఖ్యం గాత్తికము శుద్ధశివతిథిం గాంత్తి-
- 9 [స]హితు ండుగు గదాధరదేవని ధైతమాంబ
- 10 [స]ంధ్యదీపంబు లాగిం బెట్టె సాశ్వతముగ [ ]\*

**No. 193.**

(A.R. No. 533-F of 1893).

ON THE SAME PILLAR.

- 1 అంబరశరశివసంఖ్యం ద్రియంబకవ . . . . .
- 2 లకు దయామతితో వైతాంబ సరసీపుర .
- 3 . . దం బమరంగ సంధ్యదీపతతి వెట్టె . .
- 4 శ్రీ [ ]\*

**No. 194.**

(A.R. No. 534 of 1893).

ON A PILLAR IN THE KAZIS HOUSE AT THE SAME VILLAGE.

- |                                       |   |
|---------------------------------------|---|
| 1 [శకవ]షణ్ములు ౧౧౫౫ గునేంట్టి         | 9 గినం బెట్టించ్చిడిదానికేనై ముసిండి-     |
| [వి]-                                 | 10 గుంట్టచేను ముప్పండుమున ఆకాక్ష-         |
| 2 [మ]సంక్రాంతినాండు శ్రీమన్న-         | 11 యిశాస్య                                |
| 3 హావ్రధారి అనంతన పెగ్గడ కొడుకు       | 12 లున్నుం బెట్టితిమి [ ]* [ ]* [ ]* ట్టు |
| 4 [మల్య]పెగ్గడ స్వస్తి [ ]* డెం[దు]   | 13 ఆచంద్రాకర్ణము ఈ మంట్టపముల ధ-           |
| లూరి మూల-                             | 14 ముపునకు నడపి పుణ్యమునం బొంది           |
| 5 స్థానశ్రీసోమేశ్వరమహాదేవరకు [మా]     | 15 డివి [ ]* సానిమానినిబస్థములకుం బెట్టె  |
| 6 కట్టించ్చిన గుడిమణ్ణపమున[కు] నాట్య- | [డి]-                                     |
| 7 మణ్ణపమునకు నేంట సున్నముసేయి-        | 16 ది[ ]* మణ్ణపముల పనియ చేయించ్చిడిది-    |
| 8 ంచ్చిడిదానికిం బోయిన చోటివై[ ]      | 17 (ది) గాకుండ్డానెప్పరు సేసినేని మహా-    |
| గలి-                                  | 18 పాతకము సేసినవారు                       |

## No. 195.

(A.R. No. 535 of 1893).

ON THE ENCLOSURE OF THE GANGEYESVARA TEMPLE AT TADIKALAPUDI, SAME  
TALUK AND DISTRICT.

- |   |  |
|---|--|
| 1 శ్రీ శకవరుషంబులు                        | 8 . . మాభీవిద్ధియు నిహపరా-                 |
| 2 ౧౧-౧౬ గు నేంట్టి పాష్య శుద్ధ ద్వితీయ్య- | 9 . . సిద్ధియుంగ్గా నఖండదీపమున-            |
| 3 యు వ[డ్డ]వారమునాంట్టి యు త్తరాయ-        | 10 కుం జెట్టిన మోదాలు ౨౫ [1*] వీరిం జేకొని |
| 4 అసంక్రాంతినిమిత్తమున వేంగి వేయి-        | 11 . . కి ఎఱ్యబోయిండు ఆచంద్రాకా-           |
| 5 [ంటికి] రాజధానియైన శ్రీమత్తడకలపూ-       | 12 . . . నిత్య నందిమానిక మానెండు           |
| 6 . అయ్యనీశ్వర శ్రీమహాదేవరకుండడ-          | 13 . . వోసి నడపంగలవాండు [1*] .             |
| 7 [కలపూ]ండి బోస్య గో[వి]ండభ[ట్లు] రాజ్య   | 14 . . మ్మనస్తో జయ దీని .                  |

## No. 196.

(A.R. No. 535-A of 1893).

ON A PILLAR OF THE KALYANA-MANDAPA OF THE SAME TEMPLE.

- |                     |                           |
|---------------------|---------------------------|
| 1 శఖవరుష ౧౧౫౨ [గు]- | 4 కు [నా]కదీపము (నకు)-    |
| 2 నేండు అరణేశ్వర-   | 5 నక [ప్రా]త్తబోండు       |
| 3 శ్రీమహాదేవ[ర]-    | 6 [కవి]ల [౨]౫ పె[ట్టా]ండు |

## No. 197.

(A.R. No. 535-B of 1893).

ON THE SAME PILLAR.

- |                             |                                    |
|-----------------------------|------------------------------------|
| 1 శఖవరుషంబులు ౧౧-           | 7 లును స్థానికులును గొ[ల] చిం[పె]- |
| 2 [౩]౫ గు నేంట్టి నలసంవత్సర | 8 ద మలుబోండు[గా] నేసి ఆ[ని]        |
| 3 వైశాఖ శు ౧౩ గు అరణీ-      | 9 అలుండు పినమల్లబోండు ఆ[మో]-       |
| 4 శ్వరశ్రీమహాదేవరకు         | 10 దాలు అరణీపానకు ఇ . . .          |
| 5 రాచగురి పెదకొడుకు-        | 11 ధా పూర్వక్రమాన నచువరు [1*]      |
| 6 [సుబ్ర]హ్మణిశివానా        |                                    |

## No. 198.

(A.R. No. 535-C of 1893).

ON THE SAME PILLAR.

- |                      |                            |
|----------------------|----------------------------|
| 1 శకవరుషంబులు ౧[౦]౯. | 3 శ్వరశ్రీమహాదేవ-          |
| 2 నేండు అరుణీ-       | 4 కకు అఖండదీప <sup>1</sup> |

## No. 199.

(A.R. No. 535-D of 1893).

ON ANOTHER PILLAR IN THE SAME MANDAPA.

- |                          |  |
|--------------------------|--|
| 1 శఖవరుషంబులు ౧-         | 4 అరణీశ్వరశ్రీమహాదేవ-                      |
| 2 ౧౯[౨]నేంటి గోలకిస్తాన- | 5 కకు పెటిన మోదాలు ౩౫ [1*] పి <sup>2</sup> |
| 3 పతుల ఉత్తమశివులు       |  |

<sup>1</sup> The stone below this line is cut off and the four lines contained on the next face are completely worn out except for one or two stray letters.

<sup>2</sup> The stone below this line is cut off.

No. 200.

(A.R. No. 535-E of 1893).

ON ANOTHER PILLAR IN THE SAME MANDAPA.

1 శ్రీమద్వీరబలంజ్యవంశతిలక-	15 . . . . . దేశం .
2 స్సద్ధర్మకమాక్షితౌ ధీరా .	16 . . . పురంబున . . . . .
3 . . . . . సునాకరః కలియుగ . . .	17 . . . . . నత్యుత్తమండగు
4 . . . . . త్తజో నిత్యస్సత్య[ర]తః .	18 [సో]మి నెట్టికిం బుత్రుండు శ్రీ .
5 . . . . . తాతో నెట్టికామాత్మజః . ఖ్యా	19 . . . . . సంతత
[తం]	20 . . . . . తిలకు
6 . . . . . మ నెట్టి నామ సుతధీమా . . .	21 . . . గ్గనాండుంబల్ల . . . . .
7 . . . మాంబాసుతః  శాకాజ్ఞే [నిధివా]-	22 లోకగురునకు ముప్పడియేను ధేను-
8 ధీరుద్రగణితే మాసే తథా ఫాల్గుణే	23 వులన . . . . . నదాని   వీనిం జేకొని స-
9 [ప]క్షే చైవ సితేతరే కుజదినేష్యా-	24 హాసబోల నావబోయండు ని-
10 చంద్రమాతారకం ప్రాదాక్షిప[మ]	25 త్య నందిమా నెండు నెయి ఆ-
11 . . . . . రిమాండుంబ	26 చంద్రాకర్ణము అఖండదీపము-
12 . . . . . ముద్దిశ్యే తం	27 నకు న[డపం]గలవాండు [  *]
13-14 . . . . .	

No. 201.

(A.R. No. 535-F of 1893).

ON THE SAME PILLAR.

1 [శ]ఖవరుపంబు-	5 నకు మాడు ము . . . . .
2 లు గంగా సునేండు	6 . . . బోండు మల్లెబా . . . . .
3 [అ]క్షణేశ్వరశ్రీమహా-	7-10 . . . . .
4 దేవరకు [నా]క దీప[ము]-	

No. 202.

(A.R. No. 535-G of 1893).

ON ANOTHER PILLAR IN THE SAME MANDAPA.

1 శ్రీశకవత్సర శ్రీశధరా[తళ]-	12 దరముగనే యిరువ-
2 శశిధరమితము[గాం] జైత్ర[బ]-	13 [ద్వి]ను మొదవులుం బ్రసిద్ధిగాంగ   దీనిం
3 హల[ప]క్షత్రితీయ్యయు[  ]మే-	14 జేకొని వెలనాంటి గనెబోయిని కొడుకలు ప్రో-
4 వసంక్రాంతి నిమిత్తము[నం]	15 లెబోయిండు నల్లెబోయండును నిత్య నండ్రిమా-
5 వీరబలంజ్యధర్మ[  *]నిర[తుం]-	16 నెండు నెయి ఆచంద్రాకర్ణము నడపంగలవారు
6 డు దాచ[నై]తమనెట్టి కల్పాతనే-	[  *]
7 త్రి శతమాంబికునుం బ్రీతి-	17 స్వదత్తం వరదత్తం వా యో హ-
8 తనూజుండు మహితగణా-	18 రతి వసుంధరా [  *] వప్తివ్యవహ-
9 డ్యుండు మల్లి నెట్టి భక్తి బె-	19 సహస్రాణి విష్ణాయాం జా-
10 [పై] నాండుంబల్లికా[హారు]	20 యతే క్రిమి[  *]
11 కు నఖండదీపమా	



**No. 203.**

(A.R. No. 536 of 1893).

ON A PILLAR IN THE SAME VILLAGE.

- |   |                            |    |                                |
|---|----------------------------|----|--------------------------------|
| 1 | లి స్వస్తి [*] శకవర్షంబులు | 10 | దు అఖిష్టదీపమునకుం బె-         |
| 2 | ౧౧౩౦ గునేంట్టి పవుష్య బ-   | 11 | ట్టిన మొదవులు ౨౫ [*] వీనిం జే- |
| 3 | హల ద్వితీయ్యయ గురు[పా]-    | 12 | కొని ఆనబాల మాతంన్న తర-         |
| 4 | ష్యమున ఉత్తరాయనసంకా-       | 13 | తగమ నిత్య నందిమానెండు          |
| 5 | ంత్తినిమి త్తమున ఆండుంబ-   | 14 | నెయి వోసి ఆచంద్రాకాము          |
| 6 | ల్లి హరుణీశ్వరశ్రీమహాదే-   | 15 | యిగా నఖండదీపము నడ-             |
| 7 | వరకు శ్రీమన్నహామణ్ణలేశ్వ-  | 16 | వంగలవాండు . . . . .            |
| 8 | ర వేంగ్గిమహాదేవరాజుల బ-    | 17 | . . . . .                      |
| 9 | ంట్ట కొట్ట కొమరినాయకుం-    | 18 | . . . . . (జీ)                 |

**No. 204.**

(A.R. No. 536-A of 1893).

ON THE SAME PILLAR.

- |   |                         |   |                         |
|---|-------------------------|---|-------------------------|
| 1 | లి శఖవరుపంబులు          | 5 | నీళ్ల మల్లయ[బో]య-       |
| 2 | ౧౧౪౧ గునేండు [అ]రు[ణీ]- | 6 | ండు పంట్ట[ను] x పెట్టు- |
| 3 | శ్వరశ్రీమహాదేవర-        | 7 | వాండు ఆచంద్రాకాము [*]   |
| 4 | కు [సా]కదీప . . .       |   |                         |

**No. 205.**

(A.R. No. 537 of 1893).

ON THE SAME PILLAR.

- |   |                                  |    |                                      |
|---|----------------------------------|----|--------------------------------------|
| 1 | లి స్వస్తి [*] శ్రీశుభజాతకాభ్య-  | 8  | దీపమునకు పెట్టిన మోదాలు ౨౫ వ-        |
| 2 | దయశకవరుపంబులు                    | 9  | రిచేను మఱుతురు [*] వీనిం జేకొని      |
| 3 | ౧౧౫౨ నేంట్టి మహాద్వాదశి-         | 10 | కొలనాంట్టి కేసెనబోయిని కొడుగు కొత్త- |
| 4 | నిమిత్తంబున స్వస్తి సమస్తాశ్రయి- | 11 | నబోయుండు నిత్య నందిమానెండు           |
| 5 | సహితం శ్రీమతు సకలసేనాధిపతి       | 12 | నెయి ఆచంద్రకాము-                     |
| 6 | పట్టనప్పొణి బొప్పయదే(౨)వండు ఆ-   | 13 | ముగా నడవంగ-                          |
| 7 | రణీశ్వరశ్రీమహాదేవరకు అఖండ-       | 14 | లవాండు . . .                         |

**No. 206.**

(A.R. No. 538 of 1893).

ON THE SAME PILLAR.

- |    |                            |    |                             |
|----|----------------------------|----|-----------------------------|
| 1  | స్వస్తి                    | 11 | గా నఖండదీపమునకు పు[డు]-     |
| 2  | ౧౧౬౫ నేంట్టి               | 12 | వడ[లి] కొండబోయి కొడుకు మా-  |
| 3  |                            |    | నెబోయుండు నాయకకొడుకు [కొ]ం- |
| 4  |                            |    |                             |
| 5  |                            |    |                             |
| 6  |                            |    |                             |
| 7  |                            |    |                             |
| 8  |                            |    |                             |
| 9  | శివోచామ్యుం                | 19 | మతే ముదా   అన్న)కాశివాచా-   |
| 10 | శ్రీహరదేవరకు నాచంద్రాకాము- | 20 | య్యం ప్రాదాద్దీపమఖండకం      |

**No. 207.**

(A.R. No. 538-A of 1893).

ON THE SAME PILLAR.

- |  |                                     |
|--|-------------------------------------|
| 1 శ్రీ స్వస్తి [*] శకవర్షంబులు         | 9 దల్లిదండ్రు[*]కు ధర్మముగా . . .   |
| 2 ౧౦౬౩ గునేటి పౌష్యమాస బహు-            | 10 . . . . . x౦ . . . . .           |
| 3 ల ఏకాదశియు గురువార-                  | 11—14 . . . . .                     |
| 4 ము నుత్తరాయణసంక్రాంతిని-             | 15 సినవాణ్ణు [I] గంగక[ఱ]త వేయి-     |
| 5 మిత్తమునందు ఆ[ం]ణ్ణు[ం] బ[ల్లి]శ్రీమ | 16 గదిలలం బొడిచినవాణ్ణు [*] [పె]-   |
| 6 హాదేవరకు హవిభాగ్యచ్ఛాన . . . . .     | 17 ద్వికొడుకు కపాలమునం గు-          |
| 7 దీపములకు శ్రీమస్తూహా[మండ]-           | 18 డిచినవాణ్ణు [*] య్రి నాగాచార్యు- |
| 8 శేష్వర వేంగి ఆయ్యపదేవణ్ణు తమ         | 19 లిఖితం [*]                       |

**No. 208.**

(A.R. No. 538-B of 1893).

ON THE SAME PILLAR.

- |                                  |                                  |
|----------------------------------|----------------------------------|
| 1 [స్వస్తి] [*] శకవర్షంబులు ౧౦౭౬ | 8 యకు నిచిన మొదవులు              |
| 2 [అ]గునేటి ఉత్తరాయణస-           | 9 ౧౮ [*] వీనిం జేకొని ఆచంద్రాకర- |
| 3 సంక్రాంతినిమిత్తమున వేంగి      | 10 ము నడవంగలవాండు                |
| 4 మ . . . . ము మేలినాయ-          | 11 పూదేతి నాచె కొన్న             |
| 5 [కు] . . . . [వేరము] కొడుకు    | 12 దివ్య యాచంద్రా-               |
| 6 . . . వసమున నాండుంబ-           | 13 కరణము నడవంగల-                 |
| 7 [ల్లి] మహాదేవరకు నంద్రిదివి-   | 14 వాండు [I*]                    |

**No. 209.**

(A.R. No. 538-C of 1893).

ON THE SAME PILLAR.

- |                            |                      |
|----------------------------|----------------------|
| 1 లి శఖవరుషంబు-            | 8 దీపము[న]కు [నేతి]- |
| 2 లు ౧౧౨౦ గునే-            | 9 ని ఆచంద్రతారక-     |
| 3 ంటి విమనసంక్రాంతిని-     | 10 ముగాను ఏ-         |
| 4 మిత్యంబున కుమఱుపు-       | 11 ంటను ఎతు .        |
| 5 ండ్రి గుండ్రిబోని కొడుక- | 12 . సిన్నలు అ-      |
| 6 [పె]మనబోండు తమ           | 13 చువాండు [II*]     |
| 7 కుమఱు పడసెన              |                      |

**No. 210.**

(A.R. No. 538-D of 1893).

ON THE SAME PILLAR.

- |                  |                       |
|------------------|-----------------------|
| 1 లి శకవర్షంబులు | 6 బొత్తెబోండు         |
| 2 ౧౧౮౨ నేటి అరు- | 7 తమ తల్లితండ్రు-     |
| 3 శేష్వరశ్రీమహా- | 8 లకుం బుణ్యముగా      |
| 4 దేవరుకు సాకదీ- | 9 ఏంట x పెట్టవండు [*] |
| 5 వమునకు నల్లం-  |                       |

## No. 211.

(A.R. No 539 of 1893).

ON THE RIGHT DOOR-PILLAR OF THE BHIMESVARA TEMPLE AT GUDIVADA,  
GUDIVADA TALUK, KISINA DISTRICT.

- |   |   |
|---|---|
| 1 స్వస్తి శ్రీ । ఆసీద్ధాన్వా[ ]భీవరా-     | 16 శ్వ[ ] సోదావ్యక్తిపం యుగచేదరుడ-                  |
| 2 ంబుజాతాత్పద్మాసఖో విశ్వభవైకహే-          | 17 శాశబ్ధికే కుండ్లమహేశ్వరాయ [ ] శ్రీ[ ]            |
| 3 తు । స్తత్పాదయుక్తాదభవత్ప్రశ్రీః        | 18 పులేపిండ్లుధరస్య కత్యం భూత్యై కులస్యా[ ]         |
| 4 ప్రోలః ప్రతాపాంబునిధిర్దయా-             | 19 యవాన్త్యైవంద్రః [ ] స్వస్తి [ ] శ్రీకాక-         |
| 5 శ్యః [ ] తప్తాదభూత్వాశ్వ[ ]నబో-         | తిగా-   |
| 6 యువయ్యో[ ] త్రే ధనేశో విభవా-            | 20 జ్యప్రవర్ధమాన శకపపంబులు                          |
| 7 మరేంద్రో [ ] విద్య[ ] ఖాంభోజవనైకమి-     | 21 గంగా సేట్టి ఉత్తరాయణసంక్రా-                      |
| 8 త్రో గోత్రాంబురాశేష్వరశీతరశ్మిః [ ]     | 22 ంత్తినమిత్తమున గణపతిదేవమ-                        |
| తస్యా-                                    | 23 హారాజు సకలసేనాధిపతియైన మ-                        |
| 9 త్తజోభూద్భువి బోయుమల్లస్వత్యే           | 24 చ్చరసిఖగండ మాచ్యైలపురపరాధీ-                      |
| 0 హరిశ్చంద్రనిభ[ ] స్థిరశ్రీః । శౌయ్యోరు- | 25 శ్వర శ్రీమన్మహాసాహంస్త నామిరెడ్డికీ-             |
| 1 కీర్తిర్గణపత్యధీశ సామంతనా-              | 26 ప్పరి గుద్రారమునకు వెలనాటికి నధికారి-            |
| 2 మాఖిలరాజ్యపాలః [ ] సోకారయతుగ-           | 27 యైన గుడివాడ మల్యేబోయుండు తమ త-                   |
| 3 ండ్లమహేశ్వరస్య ప్రాసాదమాభూమి-           | 28 ండ్రి పారిశెనబోయునికి తమ తల్లి పోచాసా-           |
| 4 రపిండ్లుతారం । శాకేహిపాణేండ్లుమహీ-      | 29 నికి ధర్మువు గాను గుడివాడ కుండేశ్వర <sup>1</sup> |
| 5 మితాజ్ఞే నద్వంశవృద్ధిం సుగతిం చ్చ వీ-   |   |

## No. 212.

(A.R. No. 539-1 of 1893).

ON THE SAME PILLAR.

- |                           |   |
|---------------------------|---|
| 1 గుడివాడ-                | 12 డు నెత్త ఆచంద్రాకర్ణము నడ-             |
| 2 అందు ఆశ్చేయ-            | 13 పంగలవారు ॥ ఆ మల్లె-                    |
| 3 ము దికుగన వె-           | 14 బోయుని పెద్దకొడుగు పారి-               |
| 4 క్షపు గా నిడుపు         | 15 నెనబోయుండు గుడివా-                     |
| 5 గా మూడు వీనిం           | 16 డ కుండేశ్వరశ్రీమహాదేవ-                 |
| 6 జేకొని గొల్ల నూరెబో-    | 17 రకు నిచ్చిన అంగడిసుంక-                 |
| 7 యుని ఆ బ్రహ్మన-         | 18 ము ఏమి సరకమ్మినాను మా-                 |
| 8 బోయుని కొడుగులు దే-     | 19 డవీసాము లెకను వెలి న్యె-               |
| 9 వనబోయుండును బ్ర-        | 20 ంహారులు వెట్టువారు [ ] కోమ-            |
| 10 మ్మనబోయుండును          | 21 టి పెండ్లిని కూంతువారు రూక అచ్చువారు ॥ |
| 11 నందిమారిక నిత్య మా నె- |   |

## No. 213.

(A.R. No. 540 of 1893).

ON THE SAME PILLAR.

- |                       |                         |
|-----------------------|-------------------------|
| 1 ఆమల్లెబో-           | 3 యుండు తమ తండ్రి గుడి- |
| 2 యుని కొడుగు పోతనబో- | 4 వాడ మల్లెబోయునికి త-  |

<sup>1</sup> At the top are cut in relief a standing bull and in its front a sword and the Sun.

<sup>2</sup> The continuation on the next face of the stone is built in.

<sup>3</sup> The beginning which must have been on the previous face of the stone is built in

- 5 మ తల్లి ఎఱకాసానికి ధర్మము-
- 6 వుగాను శకవషణ్ణులు
- 7 ౧౧౫౯ అనునెఱి శ్రాహిని
- 8 ఊరి పక్కటం జేయించిన
- 9 ఇట్టికనుయిని కలుగాడిని
- 10 ఆ గాడికి నీడైత్తివారికి జీ-

- 11 తానకని గుడివాడ పక్కట
- 12 విదభ్యుఁ ఉత్తరము కుంట చే-
- 13 ను ఖ ౧ [1\*] యీ ధర్మమువు ఆ-
- 14 చంద్రాకర్ణము ఎడపకు-
- 15 ండా నెవ్వెరైనా నడపిన వా-
- 16 రు మమైలివారు ||

### No. 214.

(A.R. No. 541 of 1893).

ON THE LEFT DOOR-PILLAR<sup>1</sup> OF THE SAME TEMPLE.

- |                                       |                                   |
|---------------------------------------|-----------------------------------|
| 1 స్వస్తి [1*] శ్రీకాకతిరా (built in) | 8 క్షేత్రము ఊరి తూర్పు (built in) |
| 2 జయరాజశకవషణ్ణులు ,,                  | 9 ఊరి దక్షిణమున ఎడ ,,             |
| 3 ఊరి ఉత్తరాయనసంక్రా                  | 10 ధ్ను వీనిం జేకొని గొల్ల సు ,,  |
| 4 సాంతమసెట్టి తమ త ,,                 | 11 తన బోయిండు నంది ,,             |
| 5 మ తల్లి దేవసానికి ధ ,,              | 12 ందు నెయి ఆచంద్రాకర్ణము ,,      |
| 6 డ కుందేశ్వరశ్రీమ ,,                 | 13 పింపంగలవారు                    |
| 7 ఖండదీపము ౧ [1*] దీనికి ,,           |                                   |

### No. 215.

(A.R. No. 541-A of 1893).

ON THE SAME PILLAR.

- |                               |                                   |
|-------------------------------|-----------------------------------|
| 1 ఆ సాంతమసెట్టి తమ (built in) | 8 వాడతూపు[=]న ఖ ౧ గ్ర (built in)  |
| 2 తమ తల్లి దేవసాని ,,         | 9 వాడ దక్షిణాన ఎడ ,,              |
| 3 డివాడ కుందేశ్వర ,,          | 10 ధ్ను [1*] వీనిం జేకొని పేరె ,, |
| 4 శకవషణ్ణులు ౧౧౬ ,,           | 11 కొడుగు కొమ్మబో ,,              |
| 5 సంక్రాంతినిమిత్తము ,,       | 12 త్యమాశెండు నెయి ఆ ,,           |
| 6 దీపము ౧ [1*] దీనికి మో ,,   | 13 ఖ మనుభవింప గల ,,               |
| 7 త్రము చవుటపల్లి ,,          |                                   |

### No. 216.

(A.R. No. 541-B of 1893).

ON THE SAME PILLAR.<sup>2</sup>

- |   |  |
|---|--|
| 1 స్వస్తి [1*] శ్రీకాకతిరాజ్యప్రవర్ణ-       | 7 కుందేశ్వర శ్రీమహాదేవరకుం బెట్టిన ఆఖం-  |
| 2 మానవిజయురాజ శకవషణ్ణులు ౧౧౬౨               | 8 డదీపము ౧ దీనికి మొదవులు ౩౦ [1*] వ్రీ-  |
| 3 నెఱి ఉత్తరాయణసంక్రాంతినిమిత్తము-          | హిక్షేత్ర-                               |
| న [మి]                                      | 9 ము ఊరి ఉత్తరమున వెడ్లబోయినిగుంట ప-     |
| 4 టితికొలగోతులైన పిచ్చము అన్నిసెట్టిని      | డ్లట                                     |
| 5 పాతమసెట్టిని తమ తండ్రి నాగిసెట్టికిని త-  | 10 ఖ ౩ గ్రహక్షేత్రము ఊరిదక్షిణమున వెడ్ల- |
| 6 మ తల్లి ప్రోలాసానికి ధర్మమువుగాను గుడ్డి- | పు ౧౨ ని-                                |
| వాడ   |  |

<sup>1</sup> At the top of this pillar are seen in relief the figures of a *linga* and a seated bull.

<sup>2</sup> The first halves of the lines of this inscription are covered by a stone wall

- 11 దువు ౨౫ మూడు పీనిం జేకొని ఎఱ్ఱంగొమ్మ-  
నబోయి-
- 12 ని కొడుగు అన్నంగొమ్మనబోయుండు నంది-  
మానిక నిత్య మానెం-

- 13 దు నెయి అచంద్రాకర్ణము నడపి సుఖ  
మనుభవింపంగల-
- 14 వారు శ్రీ॥ ౨

**No. 217.**

(A.R. No. 541-C of 1893).

ON THE SAME PILLAR.<sup>1</sup>

- 1 స్వస్తి [1\*] శ్రీకాకతిరాజ్య ప్రవర్ధమానవిజ-  
యరా-
- 2 జశకవర్ణంబులు ౧౧౬౭ నేంటి ఉత్తరా-  
యనస-
- 3 క్రాంతినిమిత్తమున వుచ్చకొలగోతులైన  
నల్లం-
- 4 జీవిసెట్టి తమ తండ్రి కొమ్మిసెట్టికిని తమ త-  
5 ల్లి కొమ్మసాసికి ధమ్మపుగాను గుడివాడ  
కుందేశ్వ-
- 6 రశ్రీమహాదేవరకుం బెట్టిన అఖండదీపము
- 7 ౧ దీనికి మొదవులు ౩౦ ప్రీహిత్రము ఎఱ-

- 8 కాపాటి దక్షిణమున కోటి ప్కట ఖ ౨ గ్రా-  
హిత్రే-
- 9 త్రము గుడివాడదక్షిణమున వెడ్లపు ౧౨నిడుపు.
- 10 ౨౫ మూడు పీనిం జేకొని ఉయ్యూరి కొ-  
మ్మనబో-
- 11 యిని కొడుగు మాంకనబోయుండు ఆయన  
కొడుగులు
- 12 గుండెను కొమ్మను నాగను నందిమానిక  
నిత్య మా-
- 13 నెండు నెయి అచంద్రాకర్ణము నడపంక-  
లవారు॥

**No. 218.**

(A.R. No. 542 of 1893).

ON THE SAME PILLAR.

- 1 స్వస్తి శ్రీ శాకాజ్జే బా-
- 2 ణతకర్ణక్షితిశశిగణితే
- 3 పాప్యశుకే వదాన్యస్సారే-
- 4 వ్యాఠే దినేశే మకరమ[ధి]-
- 5 గతే దత్తవాస్తీ[వ]మగ్ర్యం[1]
- 6 కుందేశాయాతిభక్త్యా ప్ర-
- 7 ధితకలితిథా నాగసూను-
- 8 బలాధ్య[1\*] గుండః పద్మాస-
- 9 నాంఘ్రీద్వయభవకుల[జో]
- 10 నాగమాంబాసుపు[త్ర]ః శక-
- 11 వర్ణంబులు ౧౧౬౫ నేంటి పా-
- 12 ప్య శుద్ధ చతుర్దశి శనివా-
- 13 గమునాం దుత్తరాయనసం-
- 14 క్రాంతినిమిత్తముగాను చా-
- 15 మెనబోయిని కొడుకు నాగన-
- 16 బోయుండు నాగనబోయిని నా-
- 17 గసాని కొడు కయ్యకులము-
- 18 నవాం డీశివాలయము గట్టిం-
- 19 చ్చిన మల్లెబోయిని వే నల్లుడు

- 20 గుండెబోయుండు గుడివాడ
- 21 కుందేశ్వరశ్రీమహాదేవరకు-
- 22 కుం బెట్టిన ఖండదీప మొక్కటి [1\*] దీని-
- 23 కి మొదవులు ముప్పై నస్యత్రే-
- 24 త్రము చవుటపల్లి యుత్తరమున
- 25 కోటికలుత పుట్టెండుం బదెందు-
- 26 మూరి దక్షిణానం బెఱువెనక [వే]-
- 27 పమానుమడి గృహిత్రము
- 28 గుడివాడయం దూరి దక్షిణాన వె-
- 29 డ్లపు వండ్రెండూ నిడు పిరువయి-
- 30 మూడు [1\*] పీనిం జేకొని గొల్ల పేరె  
బో-
- 31 యిని కొడుకు ఆ దేవనబోయు-
- 32 ండును నాగనబోయుండును కా-
- 33 టెబోయుండు నందిమానిక నిత్య
- 34 మానెండు నె య్యాచంద్రాకర్ణము న-
- 35 డపి సుఖ మనుభవింపంగల-
- 36 వారు [1\*]

<sup>1</sup> The letters have been read directly from the original.

**No. 219.**

(A.R. No. 543 of 1893).

ON A SLAB NEAR THE KARNAM'S HOUSE AT MANDAPADU NEAR THE SAME VILLAGE.

- |   |   |
|---|---|
| <p>1 స్వస్తి [*] శ్రీ కాకత [x]-<br/>                 2 ణవతి దేవమహారా-<br/>                 3 జల విజయురాజ్యప్ర-<br/>                 4 వర్ణమాన శకవర్ణంబు-<br/>                 5 లు ౧౧౭౬ గునేంట్టి ఉత్త-<br/>                 6 రాయనసంక్రాంతివి-<br/>                 7 త్తమన । పోతనబోయండు<br/>                 8 తమ తండ్రి గుడివాడ మల్లె-<br/>                 9 బోయినికి తమ తల్లి చి[డ]కాసాని-<br/>                 10 కి ధన్యువుగాను రాజరాజవిన్నా-<br/>                 11 డ విష్ణుదేవరకుం బెట్టిన అఖండ-<br/>                 12 దీప ౧ టికి మొదపులు ౩౦ సస్యక్షేత్ర-</p> | <p>13 ము ఊరి తూర్పున పాలకోటి కల్ల ఖ ౨<br/>                 స్రహ-<br/>                 14 క్షేత్రము ఊరి దక్షిణమున వెడలుపు ౧౦<br/>                 15 నిడుపు ౨x మూడు [*] వీనిం జేకొని బిజ్జి<br/>                 నాగన-<br/>                 16 బోయిని కొడుగులు కేసెనబోయండును<br/>                 [ప]-<br/>                 17 ౦ పినబోయండును గరుడమూరిక నిత్య<br/>                 18 [మానె]ండు నెయి ఆచంద్రాకగ్రము నడపి<br/>                 [సు]-<br/>                 19 [ఖ] మనుభవింపంగలవారు [*] తోట<br/>                 న . . .</p> |
|---|---|

**No. 220.**

(A.R. No. 544 of 1893).

ON THE SAME SLAB.

- |   |   |
|---|---|
| <p>1 . . . కాశ్రయ శ్రీవిష్ణు[వ] . . .<br/>                 2 . . . జల ప్రవర్ణమానవిజ . . .<br/>                 3 . . . [సం]వత్సరంబు ౩౭ నే[ణ్ణి]<br/>                 యుత్త-<br/>                 4 . . . నిమిత్తమన గుద్రవారమున<br/>                 గుడి<br/>                 5 . . . రాజరాజవిన్నగవిష్ణుదేవరకుం<br/>                 దొణ్ణ-<br/>                 6 . . . నిర్ణివూరి వ్రాక్షానుణ్ణు సెప్ప-<br/>                 ల్లి నారా-<br/>                 7 యన పెర్గ[డ] నిల్విన అఖణ్ణవ త్తిదీప-<br/>                 8 ములు రెణ్ణికి విడిచిన యీస్వయెడ్లు . .<br/>                 9 న గొటియలు మాలు లెక్కను [మాట]</p> | <p>10 ౧౦౦ [*] వీనిం జేకొని ఆచంద్రాకగ్ర[క]-<br/>                 ముం ద్రి-<br/>                 11 భువనాంకుశమున నిత్య రెణ్ణు మాన[లు]<br/>                 12 నెయి వోయంగలవారు [*] వెలింగల .<br/>                 13 బిల్లియబోయి నల్లుణ్ణు ప్రోలియ-<br/>                 14 బోయిణ్ణు పీని రక్షించ్చి యెడవడకు-<br/>                 15 ణ్ణు నెయి వోయింపుంగలవారు యిడ్డే-<br/>                 16 వరసానులు నిబన్ధకాటును । స్వదత్త-<br/>                 17 స్వరదత్తం వా యో హారేత వసుం-<br/>                 18 ధర [*] వష్టిం వష[స]హస్రాణి వి-<br/>                 19 స్వయాం జాయతే క్రిమి । గొల్లని<br/>                 20 [యె]ప్పట్టు మూక [ంటి]యయ్యుమాచారి<br/>                 21 వ్రాలు [  *]</p> |
|---|---|

**No. 221.**

(A.R. No. 545 of 1893).

ON TWO FRAGMENTS OF A SCULPTURED PIECE OF BLACK GRANITE DISCOVERED BY MR. SAWELL ON THE NORTH-WEST SIDE OF THE MAHANAVAMI-DIBBA AT KAMALAPURA NEAR HAMPI.

(NOW IN THE MADRAS MUSEUM.)<sup>1</sup>

- 1 . . . . . మదదతాం అవణ్యలక్ష్మీధవారి దర్పిషత్తాశ్చ చతుః కషా-  
 య . . . . .  
 2 . . . . . ప్తే శ్రీమోళధారిదేవయమిని(8) [స్వ]గర్గాంగనాఽంగనం || సస్యస్యస్య . . .

<sup>1</sup> The Museum authorities are now unable to point out the stone.







- 22 . . . பெர்ப்பட்ட ஸ்ரீஹ்ருஷிகளும் உடகம் பண்ணிக்குடுத்த இவ்வூர்களுக்கு  
வரும் க . . . . . தெண்டம் மற்றெம்பெர்ப்பட்ட . . . . . கங்களும்  
. . . . . [ஸர்வரீ]-
- 23 நயமாக உடக வண்ணிக்குடுத்தொம் இவ்வூர்களுக்கு வரும் . . . . . கட-  
24 மையால் வரும் கடமை குடிமை வினியொகம் மற்றும் எப்பெறப்பட்டனவு-  
25 ம் எங்கள் னுகளில் விட்ட ஊரால் வருமவை [நாங்]களை யெங்கள் னுட்டில்  
26 வைத்திறுத்துப் பொதுவொமாகவும் இப்படி இஹ்ருஷம் ஊராகியவரை நடப்பதாக-  
27 வும செம்பிலும் சிலையிலும் வெட்டிக்கொள்வதாக உடகம்பண்ணிக்குடுத்-  
28 தொம் எழுசரை னுட்டவொராம் ஸ்ரீராயவப்பெருமாளுக்கு இப்படிக்கு இஹ்ருஷ-  
29 மழிவு செய்வான் வழியெச்சமுறவான் இப்படிக்கு எழுசரைநா[ட்]டில் நா-  
30 ட்டவொராம் எங்கள் கையெழுத்து வ ஹ்ருஷ[ர\*] வாறகா வா யொ ஹொதி வ-  
31 ஸுநாரா || ஷ்ஷிவ-ஸ-ஹ்ருஷாணி விஷ்ணுராயதெ கிருதி || ஊநவாநயொஷி-  
32 ஷெ ஊநாஷெயொநுவாநய || ஊநாஷ ஹ்ருஷிவாஷெயொதி வாநாஷயொஷி வ-  
33 ஷ || ஸாரீஷெயொஷி-ஷெஷுஷாவாணா காஷெ காஷெ வாநயொ ஹ்ருஷி ||  
34 ஸவ-நாஷெயொஷி வாஷி-ஷெஷுஷாவாணா காஷெ காஷெ வாநயொ ஹ்ருஷி ||

## No. 225.

(A.R. No. 549 of 1893).

ON THE NORTH WALL OF THE SAME SHRINE, FIRST TIER.

- |                                       |                                     |
|---------------------------------------|-------------------------------------|
| 1 ஸ்ரீஹ்ருஷி[ர*] விக்கிர-             | 14 யக்குடி[ம]க்கள் செட்டி அரசனும்   |
| 2 மசொழ்தெவர்க்கு[த்]-                 | செட்டி-                             |
| 3 திருவெழுத்திட்டு செல்லா-            | 15 கறுத்தானும் செட்டி சிறுவரனும் இ- |
| 4 நினை திருநலியாண்டு [உ]யச-           | ம்[மு*]டு-                          |
| 5 வது எதிராவது மாசிராத (மு)-          | 16 வரம் நாங்கள் பல்லவராயர்பக்கல் உ- |
| 6 (த) முதல்தியதிமுதல் நெவ்[வெ]-       | பை-                                 |
| 7 லி உடையான் ஆனவந்தபிள்ளை -           | 17 யத்துக்கு இவர் பக்கல் [சை]க்கொ-  |
| 8 யான பல்லவராயனென் பெருர்-            | ண்ட                                 |
| 9 உடையார் திருவான்[ப]ட்டி ஆவு-        | 18 அச்ச எழு இவ்வச்ச எழுக்கு மாதம்   |
| [டை]ய-                                | ஒன்-                                |
| 10 ரா[க]கு நான் வைத்த(த) திருநந்தா-   | 19 டுக்கு எள்ள(எ)ண்ணை குலக்-        |
| வின[க்]கு                             | 20 காலாவெ எழுநாழி உரிய எண்ணை        |
| 11 ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு எ-        | 21 எங்கள் மக்க[ள்*]மக்கள் சந்-      |
| ண்ணை                                  | 22 திராதித்தவரை அளப்பொமா-           |
| 12 உ[மு]க்காக மாதம் க-ன்றுக்கு எண்-   | 23 கி கல் வெ[ட்]டிக் குடுத்தொ[த]ரம் |
| னை                                    | 24 [சிறிபம்மாஷெஷுஷா நஷெஷி*]         |
| 13 எழுநாழி உரிக்கு இவ்வூரி விருக்கும் |                                     |
| வாணி-                                 |                                     |

## No. 226.

(A.R. No. 550 of 1893).

ON THE SAME TIER.

- 1 ஸ்ரீஹ்ருஷி[ர\*] திருபுவநச்ச[க்\*]கரவத்-
- 2 திகள் ஸ்ரீவிக்கிரமசொழ்தெவற்கு
- 3 யாண்டு உயேள-வது பெருர்நாட்டு கொ-
- 4 ரப்பாடியாக அம்ம[டி]சதூர்வெகிமங்கலத்து
- 5 ஆளுடையா[ர்\*] ஸ்ரீகரணிகரமுடையார் கொ-
- 6 யிற்காணியுடைய சிவஸு[ர]ஹ்ருஷி ஆ-
- 7 ண்டார் மாமுநியாக தில்லைநாயகபட்டநெந் பெருரி-
- 8 விருக்கு[ங்] கைகொனரில் குலையந் பொத்தியந் செல்வநு-
- 9 நரசம்பந்தந் பக்கல் நாந் கொண்டு கடவ ஆணையச்ச [ஸ்ரீ]-
- 10 ய[க்\*]கியிடைச்சலாகை நாலும் கொண்டு யிந்நாயநா
- 11 கொயிலி வெந்நொபாதி காணியில் நித்த மிருநாழி ய-
- 12 சிகி சொறு யிரண்டு சட்டி யிட்டு வருவொநாக-
- 13 வு மிநாயநார் கொயிலிற் குடங்-
- 14 கொடு குச்சி பு[கு\*]வாகுச் சட்டி யிரண்டு மட்டு

- 15 வருவாகவு மித்தம் சந்திரா தித்தர்வ-  
 16 ரை செவ்வதாக கல் வெட்டிக்குத்தெ-  
 17 ந் தில்லைநாயகபட்டநெ நித்தம் பம்மா-  
 18 கெசர ரிரகை[||\*]

## No. 227.

(A.R. No. 551 of 1893).

ON THE SAME TIER.

- 1 லுலிஸ்[||\*] விக்ரம சொழுவெவற்கு யாண்டு [யெ]-வதின் எதிர் [எ]திர் பெருர்  
 நாட்டுக் கெ[ர\*]ப்பாடியான ஆம்மம்[டு] சதுவெ-  
 2 திமங்கவத்து ஆளுடையார் ஸீகரண்சுரமுடையார் கொயில்காணிஉடைய சிவப்பிராம-  
 ணன் ஆண்டாந்மாமு-  
 3 நியாந தில்லைநாயகபட்டநெ இக்கொயிற்காணிஉடைய சிவப்பிராமணர் ஆளுடையான்  
 [உ]ய்யக்கொண்டா-  
 4 னும் இவ்[வி]ருவொம் பெருரி விருக்குங் கைக்கொளரில் குலையந் பொத்தியாந செவ்வ-  
 னாநசம்பந்தந் பக்கந் நா-  
 5 க்கள [கைக்]கொண்ட ஆனை அச்ச ஸ்ரியக்கி பழஞ்சலாகை அச்ச நாலு இவச்ச நாலுங்-  
 கொண்ட [ட]படி[ய]ரவது ஆண்டொன்-  
 6 றுக்கு அச்சின்வாய்க் கலனெ தூணி நெல்லாக ஆட்டைக்கு அஞ்சலெனெ தூணியும்  
 ஆளுடையார் திருவாந்படி உடை-  
 7 யார் திருப்பங்குனித் திருநாளி[ல்] தீர்த்தத்தினன்று திருத்தொப்பம் திருபா[ய]நம்  
 செத [அ]விக்கு அரிசி[க்\*]கு அத்து . . . . . க்-  
 8 கு விஞ்சன[ம்\*] உட்பட நெல்லு முக்க[ல]மும் உடையார்க்கு ஓபனம்ஆடி அமுது  
 செய அரி[சி\*] தூணிப்பதக்குக்கு விஞ்சன முட்பட மு-  
 9 க்கலநெ தூணிப்பதக்கும் திருமெற்பூச்சுக்கு நெற் தூணிப்பதக்கு இளநிர்க்கு நெல்லுத்  
 தூணியும் ஆக நெ[ல்\*]லு ஐங்கலநெ தூ-  
 10 ணியும் க[ற்]பதந் செத்தல முளைபடிக்குச் சூலக்காலாவெ [அளப்பொ]மாகவும்  
 அளக்குமிடத்து இக்கொயிற் குடங்கொடு குச்சி-  
 11 யுங்கொண்டு கொயில் புகுவநெ அளப்பொமாகவும் இப்படி சம்மதித்து கல்வெட்டிக்  
 குத்தொம் இது மாகெசர ரகெசு[||\*]

## No. 228.

(A.R. No. 552 of 1893).

ON THE SAME TIER.

- 1 |||லுலி ஸீ [||\*] திரவாவச்சக்காவத்தி ஸீக[ரி]காலசெ[ரா]ழுவெவற்குத் திருவெழுத்-  
 திட்டிச்  
 2 செவ்வாநிந் திருநல்லியாண்டு உ ஆவதிந் எதிர் எதிர் எதிர் எதிர் கொநெ(ர்)ரின்மை-  
 3 கொண்டாந் பெருந்[ரா]ட்டு பெருர் ஆளுடையார் திருவாந்பட்டியாண்டார்க்-  
 4 கு நம் ஆழ்விக்கு நன்றாக நாம் கண்ட திருநாளாவது அற்பிகைத் திங்களத் திருநா[ள்]  
 5 [எ]ழுந்தருளி ஆழ்வி பிறந்த திருநாள் உத்திராடத்திந் அன்று திதும் வரலாதித்  
 தருளுடை-  
 6 க்கு விட்ட சிலமாவது திருநாள்ப்படியில் அமுதுபடிக்குப் படி யிரட்டியும்  
 7 சிறப்புக்கு கறியமுதும் உப்பமுதும் மினகமுதும் பருப்பமுதும் ரையமுது-  
 8 ம் தயிரமுதும் சற்கரையமுதும் திருவிளக்கெ[ண்]ணையும் அடைக்காயமு-  
 9 தும் யிலையமுதும் க[ஷ]பரிபால[னா]களுக்கும் யாமமண்டபத்துக்கு அமுது-  
 10 செய்யும் டெவ[ர்\*]களுக்கும் டெமாமடி[வெ]ங்களுக்கும் படி யிரட்டி அமுது செ-  
 11 யக்கடவ டெவ[ர்\*]களுக்கும் சிறப்பமுதாந பெருந்திருஅமுதுகளுக்கும் ஆசாரிய  
 பரிசாரக-  
 12 றுக்கும் திருநாள் செவிக்க வந்த ஆண்டா[ர்\*]களுக்கும் திருநாள் செவிக்கவுந் திருப்பதி-  
 யம பாடு-  
 13 வார்களுக்கும் செவிக்கவந்த விச்சாத்திகளுக்கும் பவிவித்தால் உள்ள அழிவும் மடத்-  
 தி[ல்\*] ஆ-  
 14 ண்டார்க[ளு]ம்[||\*] அமுதும் மற்றும் நெல் எற்றி திருக்கொடிமுதல் திதும்வரலாதி-  
 த்தரு[ளிந] அன்-  
 15 று முதல த்[ரு]நாள்(ப்) பத்துக்கும் வெண்டு[ம்\*] நெல் முன்னூற்று அறுபதின் கலத்-  
 து[க்]கு நாம்

- 16 விட்ட நில[மாவது] பெருநாட்டு<sup>1</sup> . . . . . ால அமரபுயங்ககல்வூரில் இத்தெ-  
[வ]ர் ஸ்ரீக-  
17 ாரியம செய்வார்கள் வசம் வீட்ட<sup>2</sup> . . . . . இருபத்தா[ற்]கலனெ அறுநாழி-  
க்கு நில-  
18 ம் நகிபன்மதுக்கு நாம் காணியாக<sup>3</sup> . . . . . த்தில் அமரபுயங்கமன்நறையில் நி[வ]  
ம் [அ]<sup>4</sup>

## No. 229.

(A.R. No. 553 of 1893).

ON THE SAME WALL, SECOND TIER.

- 1 ஸ்ரீஸ்ரீ[ஃ||\*] கொஇராஜராஜ ஸ்ரீகரிகாலசொழுவெவற்கு திருவெழுத்திட்டுச்செல்லா-  
நின்ற திருநலையாண்டு இராணடாவது பெருநாட்டு பெருர் ஆளுநடையார் திரு-  
வான்பட்டிய் உடையாற்கு பெருநாட்டு வெள்ளலூர் திருஅதிசெயசொழந் செனா-  
மரைக்கண்ணெந் வைசச திருதுணாவிளக்கு ஒன்று இவ்வொந்துக்கும் இத்தெவர்  
ஸ்ரீபண்டாரத்தில் ஒடுக்கிந பொந் பாகெசரிக் கல்லால் துணைநறை செம்பொந் பதிர்க-  
ழஞ்சு இப்பொந் பதிர்கழஞ்சு கொண்டு இத்திருவிளக்கு ஒன்றும் சகிராதித்ய<sup>3</sup> . . .  
. . . வெ(ம்)மாரொ ஐாஸூவகொத்திரத்து சகிரசெகரந் சகிரசெகரநாந  
சகிரசெகரபட்டதும் இக்கொத்திரத்து திருமகன்பாடி திருவாலகூறை உடையாநா-  
ந குமர[ங்]க விமபட்டதும் இவ்விருவொம் இத்திருது[ஃ||\*]வளக்கு ஒன்றும் இக்கொ-  
யிவி[வ்\*] குடமுங்குச்சியும் <sup>4</sup>

## No. 230.

(A.R. No. 554 of 1893).

ON THE SAME WALL, THIRD TIER.

- 1 ஸ்ரீஸ்ரீ[ஃ||\*] ஸ்ரீகரிகாலசொழுவெவற்கு யாண்டு உ-வது எதிர் எதிர் கொழுமத்திருக்கும்  
கைக்கொளரில் இராஜாதித்தநடியார் வெணைக்காறநாயகஞ் செயவார்களில்  
இராபந் பொந்நநாந காடவராயநெந் பெரு[ர்\*]நாட்டில பெருா ஆளுநடையா[ர்\*]  
திருவான்பட்டியுடையாற்கு சகியாழீபம எரிக்க ஒடுக்கிந பொ-  
2 ந் கழஞ்ச[ம்] இக்கொயில் குடமுங் குச்சியுங் கொடு புக்கவர்கன இப்பொந் கழஞ்சு-  
சுக்கு சகியாழீபம் உ எரிக்ககடவராக கல் வெட்டித்த[||\*]

## No. 231.

(A.R. No. 555 of 1893).

ON THE SAME TIER.

- 1 ஸ்ரீஸ்ரீ [ஃ||\*] திருபுவந்ஷகரவத்திகள் ஸ்ரீவிரசெ[ர்]உவெவற்கு யாண்டு பதிநஞ்சாவது  
பெருமாள் அதிகாரஞ் செய்வார்களில் [சா]த்தில்லைநாயக மூவெகுவெளா[நெந்]  
ஆளுநடையார் திருவான்பட்டி உடையாற்கு உத்தராயனத்துக்குக் கலசம நூற்றெட்-  
டும் ஆடியருளச் சிறப்புத் தூணிப்பதக்கு அரிசி அமுதுசெய்தருளவும் புறமபெ திரு-  
விதிவிலெ  
2 எழுநுளப்புருது திருவொலக்கஞ்செய்தருளி அமுதுசெய்தருள அரிசி கலமும் நூறு  
புராஜணரும் நூறு தபலுரும கொயிலிலெ அமுது செய்யவும் தெவரடிபாற்கு நெல்  
கலநெ தூணியும் மற்றும் [பெ]றக்கடவாற்கும் பலவெஞ்சநாசிகன் உட்பட நெல்  
முப்பத்தொந்பதிந் கலம் இந்நெல்  
3 முப்பத்தொந்பதிந்<sup>5</sup> . . . . . கொயிலில் ஸ்ரீகாரியஞ் செய்வார்  
வசம் பண்<sup>5</sup> . . . . .

## No. 232.

(A.R. No. 556 of 1893).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீஸ்ரீ [ஃ||\*] கொனெரிமைகொண்டாந் திருபுவனசிங்கதெவந் நமக்குத் துரொகி-  
யாய்ப் பொய் அவனுடைமை நமமுதாநமையில் ஆளுநடையார் திருவான்பட்டி ஆளு-

<sup>1</sup> Stone lost.  
<sup>2</sup> Unfinished.  
<sup>3</sup> A portion is built in after this.

<sup>4</sup> Built in at the end.  
<sup>5</sup> After பதிந் and பண் letters do not appear to have been incised.

டையார்க்கு இராசராசன் சந்தியாக உச்சிச்சந்தி யொருசந்தி யமுதுசெய்தருள அமு-  
துபடி அரிசி கலத்துக்கும் கறியமுதுகளிட்ட விஞ்சனத்துக்கும் பரிசட்டத்துக்குந்  
திருமெற்பூச்சுக்கும் பஞ்சதிரையிம் பஞ்சஅமுதம் ஆடியருளுகை[க்\*]கும் இவை  
யெலலாத்துக்குமாகப் பெருநாட்டு வெள்ளலூரில இவனுடைய நிலங்களும் அ[தி]-  
[ச\*]யசொழநல்லூரில இவ[ர்\*] நிலங்களும் புத்தூரில் இவ[ர்\*] நிலமும் கொளுரில்  
இவ[ர்\*] நில-

- 2 மும் குறுசசியில் இவ[ர்\*] நிலமு[ம்\*] மற்றும் பெருநாட்டில் இவ[ர்\*] [நி]லமாந  
விளைநில முள்ளவையெல்லா முனரூவதின் எதிர் எதிர் மார்கழி மாத[த்\*]து நாலாந்  
தியதி நாள் ஆளுடையார திருக்கையிலே நிர்வார்த்துக குடுத்தொம் . . . . .<sup>1</sup>  
ளால்வந்த இறை [பு]ரவு சித[த]ரயம் எல்லை யுகவை நங்கநம்மிகள்பெறு மற்றும்  
எப்பெற்பட்டனவும் இறுக்கக் கடவதல்லவாக இப்படிச் சந்திராதித்தவற்செல்வதாகச்  
செம்பிலு[ம்\*] சிலையிலும் வெட்டிக் குடுத்தொம் நந்தமாரர் பாற்பது . . . . .  
. இவை இ[ராசெ]ந்திராசொழப் பிரம்மாராயன் எழுத்து யாண்டு ஊ வதுக்கு  
எதிர் எதிர் ளாருட்டு இவை இலாடசி[ஐ\*]ஐடிவநெழுத்து இது பம்மாஹேஸூர-  
ராஹேஷ [ஐ\*]

### No. 233.

(A.R. No. 557 of 1893).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீஸ்ரீ [ஐ\*] கரிகாலசொழடிவற்கு யா[ண்டு] உ-[வது] எதிர் எதிர் எதிர  
எதிர பெரு[ர்\*]நாட்டு பெரு[ர்\*] ஆளுடையார் திருவாந்பட்டி உடையா[ர்\*]க்கு  
சந்தியாகிபம் க-க்கு(ம்) பொந் கழஞ்சும் இக்கொயில் கூத்தாடுடிவர பங்குநித்  
திருநாளில் திருச்சாநூ(ச்) சாத்தி அருளி பிச்சவெஷ-
- 2 ங்கண்டருளி அப்பஅமுது உரைய-தக்கு அரிசி தூணிக்கு வெண்டு[ம்\*] வெஞ்சநம்  
உட்பட பொந் கழஞ்செ காலும் ஆக பொந் இருகழஞ்செ காலும் பெரு[ர்\*]ப்பால்  
அமரபியங்கநல்லூரிலே பொந் கழஞ்சுக்கு உபயம் முக்கலமாக ஒரு பெருங்காரிலே
- 3 அறுகலநெ இருதூ[ணி]க் குறுணியும் சூலக்காலால் நிறைச்சளவும் சந்ராஜித்தவற்  
அளப்பதாகவும் சொழமண்ட(ல்)லத்து சண்டைக்கா ஸ்ரீஹேயத்து உ[ம்\*]யவநாந்  
அருளாளநாந வில்லவந் சொழஹேயதிராயந் வைத்த தம்ம[ம்\*] சந்ராஜித்தவற்  
செல்வதாக இது பம்மாஹேஸூர [ர்\*]ஹேஷ[ஐ\*]

### No. 234.

(A.R. No. 558 of 1893).

ON THE SAME TIER.

- 1 ஸ்ரீஸ்ரீ[ஐ\*] அதிராஜராஜஸ்ரீ [இராஜராஜ]டிவற்கு திருவெழுத்திட்டுச் செல்வா-  
நி[ந்]ம திருநல்லியாண்டு [ஊ]வ வது எதிர் நாள் எய ஆளுடையார திருவாந்பட்டி
- 2 உடையார் கொயிலில் திருப்பள்ளி அறை நாசசிய[ர்\*]ரா[ர்]க்கு இத்தெவர் நம்பிராட்டியா-  
ரில் நம்பிராட்டியார் உலகுமுழுதுடையார் செதருளி[ந்]தநமமா
- 3 விது இந்நாச்சியாற்குத் திருவத்த[சா]மத்திம் எழுதுருளும்பொது செமமண்டைக்குறை  
. . . . . க்கு அமைத்த நிம[ஹ]வது . . . . .
- 4 முத [ஐ]ம்பது இலையமுது இரண்டு . . . . . யும் அரைக் கழஞ்ச  
சாநூ[ம்] அரைக்கழஞ்ச சந்ரமுமாக இப்படி சந்திரா . . . . .
- 5 இத்தெவா ஸ்ரீபண்டாரத்திலே ஒடிக்கி அருளிந் பொந் நாற்பதின் கழஞ்ச

### No. 235.

(A.R. No. 559 of 1893).

ON A STONE BUILT INTO THE SAME WALL.

- |                                    |  |
|------------------------------------|--|
| 1 உ கலியுக சகாந்தும் சந்-          | 5 . . . . . கொப்பணமண்ணாடியா . . . . .      |
| 2 ளாகயிச-திமெல வாயுறைசா-           | 6 . . . . . வாமிக்க முண்டா கட்டி . . . . . |
| 3 நாட்டில் களந்தைக்காணிப்பு-       | 7 . . . . . கெற்ப கிறகம்முடி . . . . .     |
| 4 லுவர் பெரும்புறார் சந்திராகுமார- | 8 . . . . . த்சி வருஸம்.                   |

<sup>1</sup> This gap may be filled in with the letters இத்தி . . . . .

\* After this comes the water cistern which covers a few letters. The syllables ஹேஷ only are seen.

## No. 236.

(A.R. No. 560 of 1893).

ON THE WEST WALL OF THE SAME SHRINE, FIRST TIER.

- 1 ஸ்ரீஸூரீ [||\*] திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீவிக்கிரமசொழ்தெவற்கு [ய]ராண்டு பதி-  
நெழாவதி-
- 2 ன் எதிர் எதிர் ஆளுடையார் திருவான்பட்டி உடையார் கொயிற்காணிஉடைய சிவப்-
- 3 பிராமணந் விக்கிரமசொழ்பட்ட[த\*]னும் இரா[ச\*]பட்டனும் சொமநாததெவனும் மரு-  
தவன-
- 4 ப் பெருமாளும் இந்நால்வொம் பெருரிவிருக்கும் [க]க்கொளரில் குலையந் பொத்தி-
- 5 யான செல்வகு[ர]னசம்பந்தந் பக்கல் கொண்ட [அ]ச்சு [ஒ]ந்று[ச\*]கு நி[த\*]த மரை  
சந்திராதிப-
- 6 ம் கொயில் குடமுங் குச்சியுங் கொண்டு கொயில் புகுவார் சந்திராதித்தவற் செலுது-  
வொ-
- 7 மா[ச\*] கல்வெட்டி கு[த\*]தொம [இது] மாகெசுரர் இரகெசு [||\*]

## No. 237.

(A.R. No. 561 of 1893).

ON THE SAME TIER.

- 1 ஸ்ரீஸூரீ [||\*] வி[ர\*]ராஜேசுர தெவற்கு யாண்டு பதினூறாவது பாண்டி-
- 2 மண்டலத்து [ப]ரகநூற்கூற்றத்து சிவ[ல்\*]லபபுரத்து விப-
- 3 ரபாரி பாம்புணகிழவன் அப்பன் அகத்திசுரமுடையானான
- 4 இருநெதிக்குபெரனென் ஆளுடையார் திருவான்பட்டியுடைய-
- 5 ரர் கொயிற் திருக்கைகொட்டிக்கு நான் வைத்த சந்தி-
- 6 யாதிப விளக்கு இரண்டுக்கு [இ]னனா[யநரா ஸ்ரீப]ண்டா-
- 7 ரத்தில் ஒடுக்கின சியக்கி புதுச்சலாகை [அச்சு] முன்-
- 8 றுக்கு யாண்டு ஒன்றுக்கு . . . . . அறு-
- 9 சலத்துக்கு நாழி எண்ணைக்கு நெல் முக்குறுணி விலை-
- 10 ய்படியாக எண்ணை முக்குறுணியும் . . . . . பண்-
- 11 டாரத்திலெ கூடினமையில் எதி . . . . . குறு . . . . .
- 12 பண்டாரத்திற் கூடி முதலிலெ சந்திராதித்தவன் விட்டு வ-
- 13 ருவதாக பன்ரோவெஹார ரகெசு உ

## No. 238.

(A.R. No. 562 of 1893).

ON THE SOUTH WALL OF THE SAME SHRINE, FIRST TIER.

- 1 ஸ்ரீஸூரீ [||\*] திரலுவநஜகுவத்தி கொனெரிமெல-
- 2 கொண்டான் தென்கொங்கில் கணமாளர்க்கு தங்க-
- 3 னுக்கு பதினைஞ்சாவது ஆடிமாதம் முதல் னன்கை[ம]த் திந்மைக்-
- 4 கு இரட்டைச்சங்கும் ஊதிப பெரி[க] யுள்ளிட்டன கொட்டி-
- 5 வித்துக்கொள்ளவும் தாங்கல் புறப்படவெண்[டும்] இடங்க-
- 6 [னா\*]க்கு பாதாநெசு கொத்துக் [கா]ள்ளவும் தங்கல் வி-
- 7 [க]னுகு சாந்திட்டுக்கொள்ளவும் [ச]ரான்னெம் [இ]ப்ப[ப]-
- 8 [டி\*]க்கு நம்[ம]ரலை பிடிபாடாகக்கொண்டு உ[ந்ரா]திதுவ-
- 9 ரை செல்வதாகத் [த]ங்களுக்கு வெண்மெ இடங்களு[ல]
- 10 [க]ல்வினும் செம்பிலும் [வ]ட்டி[டி]க்கொள்[க] || இவை விழு-
- 11 பபாதராயந் எழுத்து || யாண்டு யநு ள் [ர]உய [சு] இவை(க்) களி[ங்]-
- 12 கராயந் எழுத்து || உ

## No. 239.

(A.R. No. 563 of 1893).

ON THE SAME TIER.

- 1 [ஸ்ரீஸூரீ] [||\*] [க]ரிகாலசொழ்ஜெ[வற்]கு யாண்டு யஉ-வது திருப்பள்ளிச்சிவிகையார்-  
[க்\*]கு நா-
- 2 யகஞ்செய்கிற திருச்சிற்றம்[பல]முடையார் திருவநாந உலகு[ய்\*]யக்கொண்ட  
சொழ்விழு-

- 3 ப்பரையநெந் ஆளுடையார் திருவான்படிபுடையாற்கு சனியாடிபத்துக்கு ஒடுக்-
- 4 கிந பெ[ர\*]ந் கழஞ்சங் கொண்டு இக்கொயிலில் சிவப்பிராமணந் விரசகொஷ-
- 5 நாந இராஜரா[ஜ\*]படநெந் இரண்டு சனி எரிக்ககடவ விளக்கு ஒன்றும் சனிராதித்தவ
- 6 [ற] செலுத்த கடவ[ர்களா]க[வும ||\*]
- 7 [ஸஹ]வே[||\*] வேமாமுர[ஜெ] வேமாபெவ[ஃ] வஹ்ண[ரீ]கவ[ஹ]ரெ தயா ||

## No. 240.

(A.R. No. 564 of 1893).

ON THE SAME TIER.

- 1 ஸ்ஷு[||\*] கரிகாலசொழ்தெவற்க்கு யாண்டு [ப]திந்நொ-
- 2 ந்ரூவத ஆளுடையார் திருவான்படி[டி] உடை[யா]ற்குத் தெ[ந்]வழிநா-
- 3 ட்டு எழுர் ஊராளி தெற்குபெரில சிங்கன் சொழநான அணு-
- 4 த்தரப்பல்லவரையநெந் ஆளுடைய[ா]ர் திருவான்படி உ-
- 5 டையாற்கு செங்கழுனிர் சாத்திஅருள செங்கழுனிர் ஒ-
- 6 டெபுங் கல்லுவித்து செங்கழுனிர் த் திரு[ப\*]பள்ளித்த[ா]ம-
- 7 ம் ஆக்குவானுக்கு நிமன்தப்புறமாக விட்ட நிலமாவது பெ-
- 8 ருர் பிஞ்சுகள் [வ]யலி[ல்\*] கணவதிவாய்க்காலுக்கு வடக்கு நிலிவ-
- 9 திக்கு மெற்கு இரண்டாங்கண்ணாற்று முன்றும் சதிரத்து செந்-
- 10 கழுநிப்புறமாக விட்ட நிலம அரைமாவும் இராஜாதித்தம[ந்நயி]-
- 11 ல்திருவான்பட்டி வாய்க்காலுக்கு வடக்கு விலாடகுலமாணிக்கவதி-
- 12 க்குக் கிழக்கு முதற்கண்ணாற்று மூன்றும் துண்டத்து நிலம் காணியும் ஆக
- 13 நிலம் முக்காணியும் கொண்டு செங்கழுனிர் த் திருப்பள்ளித்தாமம் சா-
- 14 த்து[வ\*]தாகவும் இத்தன்மம் சந்திராதித்தவற செல்வதாகவு-
- 15 ம் இன்னிலத்துக்கு தலை[பு]குந்த நிலமாவது கரைவழிநாட்டு
- 16 [என்றார்] கண்ணாடிப்புத்தாரில் வடகரை நலம்தொ[ள்]-
- 17 செய் முக்காணியும் விட்டு இத்தன்ம[ம்\*] செய்தெந் அணு-
- 18 த்திரப் ப[ல்\*]வவராயநான அணுத்தி . . .

## No. 241.

(A.R. No. 565 of 1893).

ON THE SAME TIER.

- 1 ஸ்ஷு[||\*] கொனெரிமைகொண்டார் திருவாந்-
- 2 பட்டிஉடையார் சிகாரியஞ்செய்வார்களுக்கு
- 3 நஞ்செபைதிகளில் கண்டராதித்தன் செட்டி-
- 4 யாந ராஜராஜப்பங்களநாடையானுக்கு
- 5 ந[ம்] செபைதிக் காணியாக இட்ட நிலமாவது பெரு[ர்\*]நா-
- 6 ட்டு கொவற்புத்தா[ர்]ரான விரகொளநல்லூர்ப்பால்
- 7 பெருமாட்கள் நாச்சிநல்லூரில் சிவபாதசெகரமன்ன-
- 8 றையில் அதிராசராசவ[ர\*]ய்க்காலுக்கு வடக்கு கொங்-
- 9 ககுலவல்லிவதிக்குக் கிழக்குப் புறதுண்டத்து நெல்-
- 10 விதை மு[க்]கலத்தில் இத்தெவர் பங்குனித்திருநாள் விண்-
- 11 ணானுக்கு இவன் விட்ட நெல்விதை இருகலத்தினை-
- 12 ல மெல்வாரத்தா[ல்\*] நெல் இரு[ப]த்து நாற்கலத்துக்குச் சிலவா-
- 13 கத் திருஅமுதரிசி தூணிப் பதக்குநால் விஞ்சன முட்பட நெல்
- 14 (க்)கலனெ தூணிப் பதக்கும் மடத்துக்கு அரிசி நாற்கலத்திநால்
- 15 வி[ஞ்]சனம் உட்பட நெல்(ப்) பதினைங்கலநெ தூணி
- 16 அதுநாழியும் பூ[சி]க்கும் நம்பியர்க்கு திருப்பள்ளித்தாமம் ப-
- 17 றிப்பாதுக்கும் தொடுப்பா[ந்]துக்கும் திருகழுல்பணிசெவாற்க்கும்
- 18 [நெ]ல் கலநெ தூணி [தி]ருவிதி ஆண்டா[ர்\*]களுககு நெல்
- 19 இருதூணி பதக்கு திருவிளக்கெண்ணை குறி நாநா-
- 20 ழிக்கு நெல் நாக்கலம் திருப்பதியம் பாடுவொற்கும்
- 21 நட்டுவற்கும் நெல் தூணி பத[ற்]கும இருகல நெல் [வி]-
- 22 தையால பாட்டநெல் இரு[ப]த்து நாற்கலநெ
- 23 தூணிப் பதற்கும் கொண்டு இத்த[ன்\*]ம[ம்\*] செலுத்துக இது
- 24 பம்மாஎசவர் ரெகை[||\*]

## No. 242.

(A.R. No. 566 of 1893).

ON THE SOUTH WALL OF THE MANDAPA IN FRONT OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] வீரவல்லாளதேவர் வ்யாபிவ்ராத்யு பண்ணி அருளா . . . . .  
ஸ[௦]வக் ஸா<sup>1</sup> . . . . .
- 2 பகஷத்து ஸ்ரீ ஸ்ரீ நாயற்றுக்கீழ்மையும் பெற்ற காத்திகை நாள் பாண்டிமண்டலத்து  
. . . [சி]ந்தாமணிவளநாட்டு . . . . .
- 3 திருவிசுவநாதன் கண்ணப்பனான தென்னவதரையனென் கொங்கமண்டலத்து பெருநா  
நாட்டு பெருநர் உடையாரா தி . . . . .
- 4 டையநாயகாக்கு உச்சிச்சந்தியிலே [ஒரு] சந்த தென்னவதரையன் சந்தி (க) யென்று  
அமுது செய்தருள அ . . . . .
- 5 க்கும் கறி அமுது முதலாய பல வெஞ்சனமும உட்பட நானொன்றுக்கு நெல்லு தூணி-  
ப்பதக்கு ஆக ஆண்டு ஒன்று . . . . .
- 6 தின கலத்துக்கும் தென்னவதரையன் திருத்தொப்புக்குத் திரு[ந\*]ந்தவனப்புறத்துக்கு  
ஆண்டொன்றுக்கு நெ . . . . .
- 7 லத்துக்கும் இத்தொப்பில் மண்டபத்திலே திருத்தொப்புசத்துக்கும் திருப்பங்குனித்  
திருநாள் தி . . . . .
- 8 ளி[ல\*] எந் அருளி அமுது செய்தருள அ[மு\*]துபடி அரிசிக்கும் பல வெஞ்சனத்துக்-  
கும் நெல்லு பதின் கலத்துக்கும் . . . . .
- 9 ம் வழக்கத்துக்கு எண்ணைக்கும் திருவிதிப் பந்தத்துக்கு எண்ணைக்கும் நெல்லு எழுகல-  
னெ குறுணி நானூழியும் ஆக . . . . .
- 10 பத்த[தறு]கலனெ இரு தூணிப் பத-  
11 க்கு நானூழிக்கும் விட்ட நிலமாவது இன்னாட்டுக் குலசெகரநல்லூர் ஊரவர் பக்கல்  
நாள் விலை கொண்டு உடையெயு அ[னுட]வி . . . . .
- 12 வீரநார[ா\*]யனன் மன்னாற்றியில விதை இருபத்தெழுக்கலனெ இருதூணிக்கு பெரு-  
நானகு எல்லையாவது [நாற]பாற்கெல்லை . . . . .
- 13 கவருக்கு மெற்கும் தென்பாற்கெல்லை இவ்வூற பற்றுக்கு வடக்கும் மெல்பாற்கெல்லை  
அத்திக்கவருக்கீழ்க்கும் . . . . .
- 14 இலக்ஷ்மிநாராயணப்பெருமாள் திருவிடையாட்டத்துக்குத் தெற்கும் ஆக இசைநத  
பெருநான்கெல்லைக்கு உட்பட்ட நிலத்தில் பெ . . . . .
- 15 விதை பதன் அறுகலத்தினால் நிலம் பன்னிரண்டு மா இன்னிலம் பன்னிரண்டு மாவும  
தென்னவதரையன் சந்திக்கும் தென்ன . . . . .
- 16 ம திருத்தொப்புசத்துக்கும் திருப்பங்குனி திருநாள் தீத்தத்துக்கும் அமுதுபடிப்புறமும்  
திரு[ந\*]ந்தவனப்புறமுமாக விட்டென் செழுவுறுர் உ . . . . .
- 17 ன் இந்நிலத்துக்கு மாத்தால் இருபத்திருகலநெல்லாக வந்த நெல்லு[க்கு]க் குலசெகர-  
நல்லூர் ஊரும் நகரத்தாரும் குடி [நி]ங்காதெ . . . . .
- 18 . பிறவாரநெறிக்காணி[யி\*]லெ அளப்பார்க்கா[க\*]வும் இப்படிக்கு . . . . .  
அமுது . . . . . றுக்கு எழுமாறெகாராகு பெர் ஒன் . . . . .
- 19 ம் அமுது செய்த கறியமுதும் திருமுன ஒ [டுக்குகை] இவ்வதாகவும் இப்படிக்கு சந்-  
தி[ராதி]த்தவரை செல்ல செம்பிலும் சிலையிலும் வெட்டிக்கொள் . . . . .
- 20 செழுவுறுர் உடையான் திருவிசுவநாதன் கண்ணப்பனான தென்னவதரையனென் இப்படி  
இவை தென்னவதரையன் எழுத்து இதப . . . . .

## No. 243.

(A.R. No. 567 of 1893).

ON THE SAME WALL.

- 1 உஸ்ரீ ஸ்ரீ [||\*] தண்டியூ[ர\*]ன் ஒலை சாகரஞ்சுழி வையயகத்துக்-
- 2 கண்டியூரந் கருமமாரா[ய\*]க உண்டெ அறஞ்செ[ய\*]தான் செ[ய\*]தாந்
- 3 அறங்கா[த\*]தா[ர\*] பாநந் திறம்பாமல சென்னிமெ[ல்\*]வைத்து அருளால்
- 4 ஆதிசண்டெயூரன் ஆதெசம் நங்குடியான் தென்னவாரும்னுக்கு ந[ம்\*]மொ-
- 5 லை குடுத்தபடியாவது உடையார் திருவான்பட்டியாளுடை-
- 6 யார் தெவதாரம் கொவப்புத்தூர் கார் மறு இராசஇராசன் ம[ன்னை].
- 7 த தடி க-ன[ல\*] நிலம் அரை[ர]க்காணி கார் ஒருபூ புகதூர் பெருமாக்கள் ந-

<sup>1</sup> A portion of the inscription is missing at the right end.

- 8 ச்சிமன்னறை பலதடியினால் நிலம் மு[ன்\*]றுமா முக்காணியும் ஆக நில-  
9 ம் முன்றுமா முக்காணி அரைக்காணியும் நம்தொழனார் வீரபா-  
10 ணடியதெவற்க்கு யாண்டு பதினூறாவது முதல கைக்கொண்டு வழு-  
11 னு அச்சவற்கம் இறுத்தும் மாத்தால் பதி(ன்)ன்று கலனெ தூணியாக  
12 வன்பாட்டம் அளக்கவும் இப்படி இவன் மக்கள்மக்கள் குடிக்ககா டெ-  
13 தவதானமாக அனுபொவித்து வருவானாகவும் அருளால ஆகிசண்டெ-  
14 டபூர ஸீகரணத்தான் எழுத்து வ.

## No. 244.

(A.R. No. 568 of 1893).

ON THE SAME WALL.

- 1 லுஷீஸ்ரீ [||\*] கொமாறபன்மராந திரிபுவநசக்கரவத்-  
2 திகள் ஸீவீரபாண்டி[ய]தெவ[ர்\*]க்கு யாண்டு [ச]-வது ஐப்பதி மாச-  
3 முதல் . . . . . பெந்திரந்தையில் மன் டர் திருந்-  
4 . . . . . மாவது பெரு[ர்\*]நாட்டுப் பெ-  
5 னூரில் ஊர் . . . . . திரத்தொழும் பந்தரந்தையில் பூலுவன் பெரும்-  
6 பற்றூரில் கூத்தன் உடையானான ஆனந்தக்கூத்தற்கு திட்டுக் குடுத்த பரி-  
7 சாவது நாயனார் பாற்பதிகரம்முடையநாயநாற்கு தெவதாந-  
8 ம் ஆக எங்கனூரில் . . . ரொரு பூத்தாழும்புககாவில் ஸி இரண்டி  
9 . . . . . இறையினியாக முற்றுட்டும் இட்டுக் குடுத்து இவர் பக்க-  
10 ல் னாங்கள் வாக்கினர உா இப்பணம் இருநூறுக் கொண்டு இன்னிலம் இரண்டிமா-  
வும் இன்னையநார்க்கு அறுதி-  
11 யாக சந்திராதித்தவரை செம்பிலுஞ் சிலையிலும் வெட்டிக்கொள்ள இட்டுக் குடுத்தொம்  
இன்னிலத்தால்  
12 வருந் கடைமை குடிமை மற்றும் எற்பெற்பட்டனவும் தங்களுக்கெ பரமாவதாகவும்  
இன்னிலத்தெ  
13 பண்டாரத்தானபட்டி ஆவுடையார் கொயில் தானக்கார எங்கள் தந்தை தமையன்மார்  
எங்க[னூளி]ட்டார்  
14 ஊரார் மறமும் எற்பெற்பட்டவைபு[ம்\*] விலங்கிலு ருண்டாகில் ஆ . . மாறு படு-  
வார்களாகவும் ஆணைம-  
15 ாறுபட்டும் து . . . நிக்கி ஆட்சி செ . . . . .  
16 த்தக் குடுப்பொமாகவும் இப்படி செ[ய்\*]பாத பொது இன்னிலத்தால் மாத்தால் இரு  
பத்து இருகல-  
17 மாகவந் நெல் நாங்கள் குடுப்பொமாகவும் இப்படி சம்மதித்து இக்கல் வெட்டி குடுத்  
தொ[ம்\*] பெருர்  
18 ஊரும் (நக)நகரத்தொழும் பந்தரந்தையில் நாயினார் பாற்பதிகரமுடையா[ர்\*]க்கு  
இப்படிக்கு  
19 ஊர்க்க(ர)ரணத்தார் எழுத்து இது வன்மாவெல்லா ரகெஷ [||\*]

## No. 245.

(A.R. No. 569 of 1893).

ON THE SAME WALL.

(Published : above-No. 242).

## No. 246.

(A.R. No. 570 of 1893).

ON THE INNER SIDE OF THE NORTH WALL OF THE OUTER PRAKARA OF THE SAME TEMPLE.

- |                     |                            |
|---------------------|----------------------------|
| 1 கொவதிசய சொ-       | 4 டெ முன்றுவது             |
| 2 மு ஸீவீரநாராய-    | 5 திருமாமடி                |
| 3 ண தெவர்க்கு யாண்- | 6 ஆளுமரைசர் <sup>1</sup> . |

<sup>1</sup> This is only a fragment.



## No. 247.

(A.R. No 571 of 1893).

ON THE SOUTH WALL OF THE MANDAPA IN FRONT OF THE SHRINE OF THE MURUGANATHA  
TEMPLE AT TIRUMURUGANPUNDI, COIMBATORE DISTRICT.

- |                                  |                                |
|----------------------------------|--------------------------------|
| 1 ஸ்ரீஸ்ரீ [  *] விரராசெந்-      | 8 க்கு சிபண்டாரத்தில் ஒடுக்கின |
| 2 திரதெவற்கு யாண்டு [ச]ய         | 9 ப[மு]ஞ்சலாகை அச்ச ஒன்றுக்-   |
| 3 வது வைகாசி திங்க[ள்*] வடபரிசா- | 10 கும சந்திராதித்தவரை செவ-    |
| 4 ரநாட்டில் செலூரில் வெளாள-      | 11 வதாகக கல்வெட்டுவித்தெ-      |
| 5 ன் வகையரில் தெவந் தெவநெந்      | 12 ந் இது பன்மாறெழூர ர-        |
| 6 ஆளுடையா[ர்*] திருமுருகந்பூண்டி | 13 கெஷ[  *]                    |
| 7 நாயநாற்கு சந்தியாதிபம் ஒன்று-  |                                |

## No. 248.

(A.R. No. 572 of 1893).

ON THE SAME WALL.

- 1 ஸ்ரீஸ்ரீ [||\*] கொனெரிமைகொண்டார் ஆளுடைய-
- 2 திருமுருகந் பூண்டி நாய(ந்)நா[ர்\*]க்கு விசொழந் திருநந்தவானம்
- 3 செகிற ஆண்டார் பலவினக்கப்பிச்சக்கு வாயறைக்கால் நாட்-
- 4 டு பவ்வொடம்மாந் அதிராதிராசநல்லூர் நம் இறைக்கண்-
- 5 பு இராசகெசரியால் நால்பத்தெண்கலமும் . . . . .
- 6 வது முத(ல்)லாக அடுதூண்டை . . ட்டு குடு . . . . . டெ -
- 7 சம்பி(ல்)லும் சிலையி(ல்)லும் வெட்டிக்கொள்வார-
- 8 ராக நம் ஒலை குடுத்தொம் இவை செம்பியந் உத்தராமந்-
- 9 திரி எழுத்து பன்மாறெழூர ரகைஷ[||\*]

## No. 249.

(A.R. No. 573 of 1893).

ON THE SAME WALL, THIRD TIER.

- 1 ஸ்ரீஸ்ரீ[||\*] திரிபுவநச்சக்கரவத்திகள் ஸ்ரீ குலொத்துங்கசொழ்தெவ[ர்\*]க்கு யாண்டு  
எட்டாவது பெருமா[ர்\*]ன் சாமந்தரில் மருதன்மலையநாந் குலொத்துங்கசொழவிக்-  
கிரமாதித்ததெவனென் ஆளுடையார் திருமுருக[ன்\*]பூண்டியாண்டாற்கு சந்தியா-  
திபம் ஒன்றுக்கு ஒடுக்-
- 2 கின பழஞ்சலாகை அச்ச ஒன்ற[ன்] உபையங்கொண்டு சந்தியாதிப(ம்) மொன்றும்  
சந்திராதித்தவற் செல்[வ\*]தாக இது பன்மாறெழூர ரகைஷ[||\*]

## No. 250.

(A.R. No. 574 of 1893).

ON THE SAME WALL, FOURTH TIER.

- 1 ஸ்ரீஸ்ரீ[||\*] திரிபுவநச்சக்கரவத்திகள் சிரிகுலொத்துங்கசொழ்தெவற்க்கு யாண்டு  
எட்டாவது பெருமாள் சாமந்தரில் மருதன்மலையனான குலொத்துங்கசொழவிக்-  
கிரமாதித்ததெவநெந் ஆளுடையார் திருக்குரக்குத்தளியாண்டாற்கு சந்தியாதிபு மொந்-  
துக்கு ஒடுக்கிந் பழஞ்ச-
- 2 லாகை ஒன்றி துபையங்கொண்டு சந்தியாதிப மொன்றும் சந்திராதித்தவற் செல்வதாக  
இது பன்மாறெசுர ரகைஷ[||\*].

## No. 251.

(A.R. No. 575 of 1893).

ON THE SOUTH WALL OF THE SHRINE IN THE SAME TEMPLE.

- |                                 |                                |
|---------------------------------|--------------------------------|
| 1 ஸ்ரீஸ்ரீ[  *] விக்கிரமசொழ டெ- | 3 டையார் திருமுருகந்பூண்டி நா- |
| 2 தவறகு யாண்டு யச வது ஆளு-      | 4 யநாற்கு பெருமாள் முதலிகளில்  |

- 5 சொழ்சிங் தெவநென செவி-  
 6 [த்\*]த ஆராதகூத்தந் திருந்[ந்\*]தாவ  
 னத்-  
 7 துக்கு எல்லையாவது நள்ளாற்று முரி-  
 8 ப்புக்கு மெற்கும் சொ[ழி]ஹமுடை-  
 யநா-  
 9 [ய]நா[ர்\*] கொயிலுகு வடற்கும்  
 வ[ய\*]லுக்குக்  
 10 [கி]ழக்கும் நள்ளாற்றுக்குத் தெற்கும்  
 இவெ-  
 11 [வ\*]லைக்குட்ப[ட்\*]ட நந்தாவனம  
 என் மருமகந வளத்-  
 12 தாவழியும் ஆளுடையார் திருமுருக-  
 [ன் பூண்]டி ந-

- 13 ரயினார் திருமடவிளாகத்தி னிருக்கு[ம்]  
 திருவெ-  
 14 கம்படியாரில் பலவிளகந் மருமகந்  
 [ந]மசிவா-  
 15 யதெவதும் இவவிண்டு வழியிலுள்-  
 னாரும்  
 16 தெங்கு கழுகு இலுப்பையும் [வ]ச்-  
 சாக்கித் தெவ-  
 17 கந்திகள இவை தலைகண்ட முதல்-  
 கொண்டு தி-  
 18 . . . பட்ட முதலாக இவ[ர்\*]கள்  
 ம[க்\*]கள் ம[க்\*]கள் குடி-  
 19 நங்க(க)ர நந்தாவநம் செய்து வருவர்-  
 கள-  
 20 ரக இது பன்மாஹேஸ்வர ரகெஷ[||\*]-

## No. 252.

(A.R. No. 576 of 1893).

ON THE EAST WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீஸூரீ [||\*] வாதி-வ ஸ்வதூரத்து கௌநாயற்று வ-ஓஹ-வகூத்து ஷஷ்டியும்  
 வெள்ளிக்கிழமையும் பெற்ற உத்திரட்டாதி [நான் திருமுருகன்]பூண்டி ஆளுடைய  
 நாயனார்க்குப் பாண்டிமண்டலத்துச் செழுவனாருடையான் திரவிக்ரமன் கண்ணப்ப-  
 னான தென்னவதரையனென்  
 2 இன்னாயனார்க்கு என் பெரால் நான் கட்டின சந்திக்கு அமுதுபடிக்கு நான் ஒன்றுக்கு  
 அரிசி குறுணி நா னாழியாக ஆண்டொன்றுக்கு அரிசி சய்நா தந . . . ரயகேஉ ம்  
 படி வெஞ்சனத்துக்குப் பருப்பு அமுதுக்கு நான் ஒன்றுக்குப் பயறு நாழிக்கு ஐடுஹவீ-  
 ஆக ஆண்டொன்றுக்கு ஐ டுவிதவகம்  
 3 ஆக உ ரயகூரஹ நமகறி அமுதுக்கு நான் ஒன்றுக்குப் பலம் [ச]-ஆக ஆண்டொன்றுக்கு  
 பலம் துசாசகு [நிர்விலைவிலை]ப்படி ய யெக ம் நாள ஒன்று . . . யும் ஒன்று  
 ஆண்டொன்றுக்கு உப்பு தங்கு வநிலக . . . ரவின் விலைப்படி ய டும் நான் ஒன்  
 றுக்கு மிளகு அமுது உதிஷ்ட ஆக ஆண்டொன்றுக்கு மிளகுஉங்கு  
 4 நத2இஷ்டககு நிர்விலை விலைப்படி ய எஇ ஆக ய நய-ம் இந்த அமுதுபடிக்கும் பருப்பு  
 அமுதுக்கும் உ ரயகூரஹ க்கு திருமுருகன்பூண்டியில் . . . டி . யான-  
 ளக்க வா[ட்]கைக்கு பொதி சனால ஐ சா ககு ந ஆக ய கூய க்கு . . . பலவிலையும்  
 [நிர்வி]ய சககு ஐ தவா விலைப்படி ஐ சய்நா ம் ஆக நய க்கும்  
 5 ஐசூயசாவநக க்கு ஐ ரகூயநு க்கு நான் கொண்டு விட்ட கரைவழிநாட்டுக் காண-  
 நிலத்துச் சடர்களைபற்று என்று பெர் கூவப்பட . . . னால் விதை ய்நா  
 இந்த விதை பதினைங்கலத்துக்கும் அனைத்து உபாதியும் உட்பட விதை கா க்கு  
 உ ஆக ய நயம் ஐ யகூ ஆக ஐ ரகூய-  
 6 னா ஆக இந்த பணம் முப்பதுக்கும் நெல்லு தூற்று அறுபத்தைங்கலத்துக்கும் இந்த  
 விதை பதினைங்கலமும் இந்தக் கொயிலில் க . . . [ந] தெவதானமாக ஆண்டொ  
 றும் ஊராதித்தவரையும் . . . [த] செய்து கொண்டு இந்தப்பணமும் பாட்ட நெ-  
 7 ல்லும் புரீபண்டாரத்திலே செலவாக்கி நான் கட்டி[ந] சந்தி முட்டாமல் அமு[து  
 செ]யவித்துப் பொதக்கடவாராகளாக . . . . . நாழியும் பன்மாஹேஸ்வரர்  
 பொ ஐஞ்சக்கும் [வெ]பர் ஒன்றுக்குச் சொறு நாழி ஆகக் சொறு ஐஞ்நாழியும் என்  
 பெரால் செய்த  
 8 திருனந்தவனத்துக்கு இந்தத் திருனந்தவனஞ் செய்து திருப்பள்ளித்தா[மம்] . . . .  
 ப்பொதகிற ஆ[ண்]டொன்றுக்கு நான் ஒன்றுக்குச் சொறு ஐஞ்நா . . . . க்குச்  
 சொறு இறுநாழியும் ஆகப்பெர் எழுக்குச் சொறு குறுணி நாழியும் இப்படி  
 இட்டுப் பொகக்கடவாரர்களாகவும் இப்படிக்கு எ-  
 9 ன் பெரால் கட்டின சந்தி ஊராதித்தவரையும் முட்டாமல் நடத்திப் பொககடவார்க-  
 ளாகவும் இப்படிக்குச் செம்மீலும் சிலையிலும் வெ . . . . . திரவிக்ரமன்  
 கண்ணப்பான தென்னவதரையனென் இப்படிக்கு இவை தென்னவதரையன்  
 எழுத்து வ பன்மாஹேஸ்வரரகெஷ(ஃ)வ

## No. 253.

(A.R. No. 577 of 1893).

ON THE NORTH WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீஸ்ரீ [||\*] விசுமசொழ்தெவற்-  
கு[த்]திரு-
- 2 வெழுத்தி[ட்]டுச் செல்லானின்ற தி  
ருந-
- 3 ல்லியாண்டு யக வதுக் கெதிராவது பு-
- 4 ரட்டாகி மாதம் யஅ தி(ய)யகி நா-  
[ய\*]ற்றுக்-
- 5 கீழமை முதல் வா(யை)யறை-
- 6 க்கால்நாட்டுப் பல்லவிடத்தில்
- 7 வெள்ளாழந் மாப்புள்ளிகளி-
- 8 ல் சொழந் பறையநாந தநபா-
- 9 லன்நெந் ஆளுடையார் திருமுரு-
- 10 க[ன்\*]பூண்டி ய[ர\*](ள்)ளுடையார்  
கொயில்

- 11 நாயகற்கு நாளொன்றுக்கு நாழியரிசி
- 12 அமுதுபடி செல்வத[ர]க இக்கொயி-
- 13 ந்காணிபுடைய சிவவராஜாணர்  
காஸ்ய-
- 14 வமொதூத்து அவிநாசி முருகனான  
சிகா-
- 15 ழியாதும் அவிநாசிமுருகன் உள்ளி-  
ட்டா-
- 16 ரும் சாந்தாரைக்காப்பான் திருவெக-  
17 ம்பமுடைமாளும் இவ்வனைவொங்க-  
18 ள் இவவச்சுப் பத்துங் கொண்டு எங்-  
19 கள் மக்கள் மக்கள் குடங்கொடு கெ-  
20 ரயில் புகுவாந் சந்திராதித்தவற் செல்-  
21 வதாக இது பந்மாஹேஸ்வர ரகெஷ[||\*]

## No. 254.

(A.R. No. 578 of 1893).

ON A STONE TO THE NORTH OF THE SAME TEMPLE.<sup>1</sup>

- 1 ஸ்ரீஸ்ரீ [||\*]ஜயாத் ஹுஹெ-
- 2 [ய]ஸாவிவாஹந ஸகவருஷ [ஆ]-
- 3 யிரத்த நானா[ற்\*]று உயகெடு மெ-
- 4 ல் சித்தா[ற்\*]த்தி வருஷக் காத்தினை-
- 5 க [ய]ய[அ]வ ஸ்ரீஸ்ரீ ஸ்ரீஸ்ரீ ஜய-
- 6 ரயிவதி யி[வ]ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ-
- 7 கிவாஸு [வாவதிவாணி]
- 8 நாயக ஹுஹெவர் வஸு-
- 9 ஹு திருமுருகன்புண்டி
- 10 ஆளுடைய நயினற்கு ஸ்ரீம-
- 11 ன் மகாமண்டலிசரன்
- 12 ஸ்ரீவிரநஞ்சயராய உடை-
- 13 யர் ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ பண்ணியரு-
- 14 ளானின்ற காலத்து நஞ்சயர-
- 15 ராய உடையார் ஸிராஸ்யாந-
- 16 த் தினைக்கணம்பை நாட்டு
- 17 எம்மற்காலத்து நஞ்சண-
- 18 செட்டியார் மகன் ஒன்ன-
- 19 க்களச் செட்டியார் தன்ம[ம்\*]
- 20 பண்ணிக் குடுத்தபடியாவது
- 21 திருமுருகன்புண்டிவாயக்க-
- 22 ருக்கு ஸ்ரீஸ்ரீ உடையவர் பரி-
- 23 குத்தி[து] பெரியமண் கொட்டை-
- 24 டக்கு தெற்கு முப்பது மரக்கால்
- 25 நெல்விதை உடையவர் பண்-
- 26 டாரத்த[து] [து]தைய[ம்\*] ஆறு-  
பொ-
- 27 ன் குடுத்த நாம் கொண்ட மு-
- 28 ப்பது மரக்கால் நெலு வி-
- 29 தைக்கு நிலத்த[து] அஞ்ஞாறு
- 30 தெனளம்பழமும் பொடு-
- 31 வித்து தொட்டம் பண்ணு-
- 32 வித்து தொட்டத்தில் உண-
- 33 டான ஆதாயமும் உடையவ-

- 34 ரங்கரங்கபொகத்துரு நட-
- 35 க்கத்தக்கதாகவும் இந்த த-
- 36 ன்மம் வடபரிசா[ற்\*]நாட்டி-
- 37 ல் கவுண்ட[ற்]கள் செலூர் ஆண்-
- 38 டா[ற்\*]மன்றாடிமக்கள் கொ-
- 39 ழியாண்டான் சூரியதெ-
- 40 (த)வன் மக(ர)ன் உள்ளிட்டார்
- 41 மக்கள் மக்கள் சந்திராதித்த-
- 42 வரை நடத்திவரக்கடவா-
- 43 ராகவும் இந்த தன்மத்து-
- 44 கு அழிவு பண்ணினவன் கெ-
- 45 ன்கைகரையிலே காராம்-
- 46 பசுவை கொன்ற பாவத்திடு-
- 47 வ பொகக்கடவாராகவு-
- 48 ம் இப்படி சம்மதித்து தன்-
- 49 மசாதனம் பண்ணிக்குடுத்-
- 50 தென் முருகநாததெவற்கு ஒ-
- 51 ன்னகளச் செட்டியார்
- 52 இப்படிக்கு வடபரிசா[ற்\*]ந-
- 53 டாட்டில் கவுண்ட[ற்\*]கள்
- 54 எழுத்து செலூர் ஆண்டா[ற்\*]ம-
- 55 ன்றாடி மக்கள் கொழியாண்-
- 56 டான் சூரியதெவன் மக(ர)ன்
- 57 எழுத்து எழுகரைநாட்டு நம்பி-
- 58 யார் எழுத்து அவினாசியில் க-
- 59 ண்கு திமமையன் எழுத்து அவி-
- 60 னாசியில் அதிகாரி ஆ[தி]யண[ன்]
- 61 எழுத்து திருமுருகன்புண்டி
- 62 அதிகாரி ஒனைககளன் கை-
- 63 எழுத்து ஸெயர் கவிண்டக-
- 64 ள் எழுத்து திருமுருகன்புண்டி
- 65 கணக்கு மண்டலபுருஷன்
- 66 எழுத்தன் கல்வெட்டு சாதன-
- 67 பபடி உ

<sup>1</sup> At the top of the inscription there is figured a circle which probably represents the Sun

## No. 255.

(A.R. No. 579 of 1893).

ON ANOTHER STONE IN THE SAME PLACE.<sup>1</sup>

- |   |                                       |
|---|---------------------------------------|
| 1 ஸ்ரீவிஷ்ணு [  *] ஸ்ரீவிஷ்ணுமகாபிவகி யிஷ்ணு- | 21 ருஷ்ணகு ஓன்று இம்மருவாதி நடத்-     |
| 2 ஸ்ரீகௌரவாஸிவாவாஷ்ணுதி-                      | தம்                                   |
| 3 பாணிநாயு ஸ்ரீவிஷ்ணுவாவ-                     | 22 படிசூ மாதம் ஓன்றுசூ பணம் முன்-     |
| 4 ஓஷ்ணு ஸ்ரீமுருகாவுடைய தம்-                  | ரூக                                   |
| 5 பிரானற்கு ஸ்ரீவிஷ்ணுசராய உ-                 | 23 தானகர் ஆஷ்ணுடைய [ய] நம்பியார் தண்- |
| 6 டையற்கு செல்வாநின்ற ச[ரணி]-                 | 24 டியப்பன் கருமாத்தான் வசம் வ-       |
| 7 வாஷ்ணு[கா]த்தயாண்டு ஆஷ்ணு-                  | 25 ட்டிக்கு குடுத்த உ ய்ரு இப்பொ-     |
| 8 த்துநா ஓன்று ஒருபத்து ஒன்-                  | 26 ன் பதினஞ்சூ மாதம் ஓன்றுசூ          |
| 9 பத்துக்குமெல் பிங்களவருஷ்டு க[ர]-           | பண[ம்*]                               |
| 10 த்திகை மாதம் முதல்த தினைக்                 | 27 முனரூக இந்த வட்டியி[ல] பணத்-       |
| கட-   | 28 திலெ இம்[ம]ருவாதி நையவெத்திய-      |
| 11 [ம்]பைநாட்டு எம்மற்காலத்து                 | 29 கட்டளை தானிகராயர் தெச ருத்திர-     |
| 12 செட்டியளில் நஞ்சன்செட்டி-                  | 30 குடங்கொண்டு கொயில் பூக்கவர்க-      |
| 13 யார் ஒன்னக்களச்செட்டிய-                    | 31 னெ சந்திராதித்தவரை நடத்திவர-       |
| 14 ரார் தன்மசாதனம பண்ணிக்-                    | 32 (க்கடவராக்)க் கடவார்களாகவும் யிந்த |
| 15 [குடுத்தபடியாவது] இன்னயனற-                 | 33 தன்மத்துசூ அருதம் பண்ணிநவ-         |
| 16 . . . . . ன ஆ-                             | 34 (ர்வ)ர்கள கெங்கை கரையிலெ கா-       |
| 17 வரமொன்றுசூ நடசூம் நைவெ-                    | 35 ராம் பசுவையும் பிராமணரை-           |
| 18 த்தியகட்டளை அரிசிபடி உ பருப்பு படி         | 36 யு கொன்ற பாவத்திலெ பொக க-          |
| 19 வ வழுதலங்காய் ஒன்று நெய்படி வது            | 37 டவராகவும் இப்படிக்கு இந்த சா-      |
| 20 வளையாதுசூ வெற்றிலை ரு பாசூ                 | 38 தனம் எழுதினமைசூ திருமுருக-         |
| ச தி-   | 39 ன்பூண்டி கொயில்கணக்க[ன்]           |
|   | 40 மண்டலபுருஷன் எழுத்து வ-            |

## No. 256.

(A.R. No. 580 of 1893).

ON THE DOORWAY OF THE SHRINE OF THE SOKKANATHA TEMPLE AT KOLINJIVADI,  
DHARAPURAM TALUK, COIMBATORE DISTRICT.

- |                  |                |
|------------------|----------------|
| 1 கொவிராச-       | 11 ல் வெள்ளாழ- |
| 2 கெசரிபம்ம-     | 12 ந் காவன்ம-  |
| 3 ரான திரிபுவ-   | 13 னைக்கிழத்-  |
| 4 னச்சக்கரவ-     | 14 தி சடையம்   |
| 5 த்திகள் சிரிச- | 15 மையென்      |
| 6 ன்(ந்)திரபாண்- | 16 இவ்வாசனி-   |
| 7 டிய தெவற்கு    | 17 ல் திருநிலை |
| 8 யாண்டு உய்-    | 18 கால்நிரண்-  |
| 9 ரு வது இரா-    | 19 டும் என் த- |
| 10 சராசபுரத்தி-  | 20 ன்மம் [  *] |

## No. 257.

(A.R. No. 581 of 1893).

ON THE NORTH WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீவிஷ்ணு [||\*] ஸ்ரீவிஷ்ணு [||\*] ஸ்ரீவிஷ்ணுமகாபிவகி யிஷ்ணு ஹரிஹாராயவிஷ்ணு ஹாஷ்ணுக்-  
குத்தப்பும் இராயர்கண்-
- 2 டன் முவராயர்கண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு குடாதான் வுஷ்ணு-  
ஷ்ணுவயிஷ்ணு-
- 3 உத்தா ஸ்ரீவிஷ்ணுமகாபிவகி ஸ்ரீவிஷ்ணுமகாபிவகி குமார ஹரிஹாராயவிஷ்ணுமகாபிவகி ஹாஷ்ணு-  
ஷ்ணுவயிஷ்ணு-
- 4 டி ஸ்ரீவிஷ்ணுமகாபிவகி பண்ணியருளாநின்ற ஸகாஷ்ணு த்நாஷ்ணு டன் மெல்செல்வாநின்ற  
ஷ்ணுவயிஷ்ணு

<sup>1</sup> At the top of the inscription the figures of the Crescent and the Sun are engraved.

- 5 ஸ்வஸ்திவரத்து சீகரநாயற்று வ-ஓவ்வ-ஓவகூத்து ஜாடிஸியு வொள்ளிக்கிழமையும் பெற்ற  
நொஹிணிநாள இராயர் திரு[வி]திகள் ஸ்ரீமது-
- 6 மாயநாயக்கஉடையர் நிருப்படிக்கு வுயாதி அலங்கயம் திருக்கைவெலழகியார்  
காங்கயர் உடையபிராடி ஹது-ஓவ்வ-ஓவிகலம்
- 7 ஆன கொழிஞ்சிபாடியில் காணியாளர் கைய்யாலே உடையாராவ-ஓவ்வ-ஓவிகை இவ்வூர்  
நயினார் அழகிய சொக்கநார்க்குத் திருநாமத்துக் காணியாகக் குடு-
- 8 ப்ரித்த மடவிளாக அழகிய சொக்கபுரம் மெல்பார்க்கெல்லை வாய்க்காலுக்குக் கிழக்குக்  
கிழ்பார்க்கெல்லை கழுக்கொட்டைக்கு மெற்-
- 9 குத் தென்பார்க்கெல்லை ஹுஷ்யாபிப்பினையார் கொயிலுக்கு வடக்கு வடபார்க்கெல்லை  
பாலப்பெருவழிக்குத் தெற்-
- 10 கு இன்னன்கெல்லைக்குட்பட நிலத்தில எழும் உழவுகுடி கைவினைக்குடி காசாயக்-  
குடியிற் கொள்ளும் சிற்றாயம் காணி-
- 11 க்கை கட்டாயம் சுங்கம் பட்டடைவரி வண்மை நாட்டுவினியொகம் வெட்டி வெகாரி  
உலுப்பை ஊழியம்
- 12 மற்றும் எப்பெற்பட்ட உபாதியும் ஸவூ-ஓவ்வ-ஓவிகை இறையினியாக இன்னாயினார்க்குச்  
செம்பிலும் சிலையிலும்
- 13 வெட்டிக்குத்தமைக்கு இந்த ஓவ்வ-ஓவிகை ஹிதம்பணணிநவர்களுக்குப் பரம-  
வடிமாம்
- 14 கஹிதம் பண்ணினவர்கள் மெக்கரை[யில் கபிலை]யைக் கொன்ற பாபத்திலெ  
பொவர்கள்
- 15 இப்படிக்கு மாயந[ா\*]யக்க உடையர் எழுத்து இப்படிக்குக் காங்கயர் எழுத்து இப்படிக்கு  
உடையார் எழுத்து இப்படிக்கு
- 16 கற்பகநயினார் எழுத்து இப்படி அறிவென் சுவகம்பத்தரென் இப்படி அறிவென்  
பல்லவராயரென் ஓட்டுக்கணக்கு தடுத்தாட்கொ-<sup>1</sup>

## No. 258.

(A.R. No. 582 of 1893).

ON THE SAME WALL.

- 1 ஸ்வஸ்திவரத்து [||\*] ஸ்வஸ்தி ஸ்ரீ [||\*] திற்புவனசக்கமவறுத்தி கொனெரிமைகொண்டான்  
நரையனூர்நாட்டு உடையபிராட்டிச்சுருப்பெதிமங்கலத்து கொழிஞ்சிபாடியில்  
உடையார் அழகியசொக்கநார்க்கு தென்பொங்க[க\*]லார்க்கானாட்டு
- 2 நிம்மணி நஞ்சை புஞ்சை னாக்கெல்லைக் குள்ப்பட்டவையும் அண்டாஜர்நாட்டு அமர-  
பூண்டி நஞ்சை புஞ்சை னாக்கெல்லைக் குள்ப்பட்டதும் யிந்த இரண்டிரும் இன்னயினார்  
அழகிய சொக்கநார்க்கு பூசை வினியொகத்துக்கு குடுத்தொம் இதுக்கு
- 3 அகுதம் செயிதவன் மெக்கரையில் காராயம்பசுவைக் கொன்ற பாபத்தெ பொவநு  
தெயிவ பிராமணரைக்கொன்ற பாபத்தெ பொவநு யிந்த தன்மத்தை நடத்தினவன்  
அறுபத்துஹு திருவினையாட்டும் திருவினையாடின அழகியசொக்கநார்
- 4 அருளைப்பெற்று அன்கையக்கண்ணியார் அருளைப்பெற்று பிறுதுவிராச்சியம் பண்ணி  
சுகமெ யிருப்பன் இது விரபாண்டியதெவர் உபையம் வ

## No. 259.

(A.R. No. 583 of 1893).

ON THE SOUTH WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்வஸ்தி ஸ்ரீ [||] ஹ[ா]ராய தெவராய உடைய[ா\*]ர் பிறுதுவிராச்சியம் பண்ணி அருளா-  
நின்ற இரவுத்திரி வருஷ சித்திரைமீ யெடு தியதி நரையனூர்நாட்டு உடையபிராட்டி-  
சுருப்ப[ா\*]பெதிமங்கலத்து நாயினார் அழகியசொக்கநார் கொயிலி[ல்\*] தெவர்கநயிக . . .
- 2 ம் பண்ணிகுடுத்த பரிசாவது இந்நாயினார்கொயில் துலுக்கவாணத்திலெ இறங்கல்  
பட்டு மாயநாயக்கற்கு தன்மமாக தரங்கையாமன்றாடியார் திருப்பணி செய்விக்கையில்  
முட்டத்தில் அரியராய உடையர் நாளிலெ இந்நாயி . . . . .
- 3 வ்வூரில் நடந்துவந்த தெவதானமாய்ஹவரவசமாயிருந்து இப்பொழுது விடுவித்த  
நிலமாவது இவ்வூரி[ல்\*] பிறிவு கொழிஞ்சிபாடியில் முன்றாங்கரை ஊஞ்சல்பாறை  
சரிவுதடி சூல் நிலம் ஒருமாவும் திருமலைப்பறம் நிலம் அரைமா . . . . .

<sup>1</sup> Incomplete.

- 4 நிலம் ஒருமா அரையும் மெறபடி உள்ள பிரிவு விராந்தமங்கலம் பன்னிரண்டாம் ஒழுக்கு தென்பள்ளி அம்மை பிடாரிபட்டிக்கு கிழ்புறம் தடி சனல் நிலம் இரண்டுமொவும் ஆக நிலம் மூன்றுமா அரையும் சந்திராதித்தவரை
- 5 செல்வதாக உதகபூழுவதாரம் பண்ணி செம்பிலும் சிலையிலும் வெட்டினமையில் இப்படிக்கு காங்கையர் எழுத்து
- 6 இப்படிக்கு அவநாசி நாயக்கர் எழுத்து இப்படிக்கு விரபாண்டிய வரம[ர\*]ராயன் எழுத்து இவை அறிவுடைநாயினர் எழுத்து
- 7 இவை கற்பகநாயினர் எழுத்து இவை உடையாந் எழுத்து [||\*]

## No. 260.

(A.R. No. 584 of 1893).

ON THE NORTH WALL OF THE MINAKSHI-AMMAN SHRINE IN THE SAME TEMPLE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருவாவநச்சகரவத்தி கொனெரின்மைகொண்டான் நரையனார் நாட்டு உடையபிராட்டிச்சருபபெதிமங்கலத்து உடையார் அழகியசொக்கனார் கொயில தெவர்கன்மி கொயில் கணக்கற்கு இன்னாயினாற்கு இவ்வூரில் தெவதாரம் வீரசொழன்மன்னறையில் நிலம் மூன்றுமாக் காணியும் அமர[ம]பகரமன்னறையில் பூலுவர் காத்தாரகாணியில் நிலம் இரண்டுமொவும் இன்-
- 2 னாயினா திருக்க[ர\*] மககொட்டநாச்சியாற்கு தெவதாரமான அமரபயங்கரமன்னறையில் நிலம் ஆறுமாவும் வீரசொழன்மன்னறையில் விஷவிருத்தி நிலம் ஒருமாவும் குமணராயன் நிலம் அரைமா அரைக்காணியும் குலொத்துங்கசொழன்மன்னறையில் நகுலராதித்ததெவன் நிலம் அரை(மா)மாவும் ஆகநிலம் பதி[ன\*]மூன்றுமா காணி அரைக்காணியும் முன்பு ஐய்யன் சந்திரபாண்டியதெவர் நாளில செய்த-
- 3 படியெ இந்நிலத்துக்கு ஒட்டச்ச ஆராட்சி எல்லை உகவை காணிக்கை வாசல்வினியொகம் வெண்கொள மண்டலமுதல்மைப்பெறு முதல எழுத்து வினியொகம் கடமை அந்தராயம் உளப்பட்டவை எற்பெறப்பட்டவையும் முதலடங்க கழித்து இரண்டாவது முதல் இறையினியாக தந்தொம் இப்படிக்கு இவ்வொலை பிடிபாடாச கொண்டு வநராதிசுவரை செல்வதாக கல்லிலும் செம்பிலும்-
- 4 ம் வெட்டிக்கொள்க இவை குமணாருடையான் எழுத்து யாண்டு ந-வது ள் ருவானை தராயன் எழுத்து உ

## No. 261.

(A.R. No. 585 of 1893).

ON THE WEST AND SOUTH WALLS OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருவாவநச்சகரவ[த்]தி கொனெரின்மைகொண்டான் நரையனார்நாட்டு உடையபிராட்டி-
- 2 ச்சதுவெ-திமங்கலத்து உடையார் கொழுஞ்சிபாடி அழகிய சொக்கனார் செ[ர]யில் தெவற்க்கு தலைபூர் னாட்டுக்கு செல்லும் தென்-
- 3 மலைப்புறத்தில் அழகியசொக்கன் னில[த்]து சிமையும் பூசை வினியொகத்துக்கு கு[டு]த்-தொம் இத[க்]கு அகுகம் பண்ணி-
- 4 நவன கெங்கைக் கரைஇல் க[ர\*]ர[ர\*]ம்பசவைக் கொன்ற பா[வத்தி](ல்)வெ பொவன் வ[ர\*]ணைதராயன் எழுத்து [||\*]

## No. 262.

(A.R. No. 586 of 1893).

ON THE NORTH WALL OF THE SHRINE IN THE VAGISVARA TEMPLE AT KIRANUR,  
MELUR TALUK, MADURA DISTRICT.

- |   |   |
|---|---|
| <ol style="list-style-type: none"> <li>1 ஸ்ரீ ஸ்ரீ [  *] திருவாவநச்சகரவத்தி-<br/>கள் ஸ்ரீவிரா-</li> <li>2 ரசெந்நெவற்கு யாண்டு பதிந்முன்-<br/>ராவது</li> <li>3 பொங்கலாக்காநாட்டு கீரநா-</li> <li>4 ராந கொழுமங்கொண்ட சொ-</li> <li>5 முறல்லார வெள்ளாழந் தட்டந்</li> <li>6 செல்லந பியங்கநான அமரபயங்-</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>7 கப்பல்லவ[ர*] யநென் இந்ந-</li> <li>8 ராயநார் திருவாகிகரமுடையாற்-</li> <li>9 கு ஸகீஷ்ளக் கொந்முக்கு [துளை]</li> <li>10 கழஞ்ச பொந் ஸ்ரீபண்டாரத்தில் ஒ-</li> <li>11 டுக்கெந் அமரபயங்கப்பல்லவ-</li> <li>12 ரையநென் இப்பொந் கைக்கொண்-</li> <li>13 வெந் இக்கொயிலில் காணியுடைய<br/>சில-</li> </ol> |
|---|---|

- 14 ஸ்ராவணம் காசிபந் பாண்டிய-  
தநிஞ்சியர்  
15 சைவசுமுடையாநாந சைவ-  
வச்சக்கரவ-

- 16 த்தியெந் ஸ்ராவணம் இவ்விளக்கு  
குடங்-  
17 கொடு கொயில்புகுவார் செலுத்த-  
வார-  
18 ரக வநாஸ்யை ராகை[||\*]

### No. 263.

(A.R. No. 587 of 1893).

ON THE SAME WALL.

- 1 ஸ்ராவணம் [||\*] திருவருவச்சக்கரவத்-  
திகள் ஸ்ரீவிர-  
2 ராஜேசுவரற்கு யாண்டு பதந்-  
நொந்ராவது -  
3 பாங்கலாக்காநாட்டு கிரநூர் ஆமுடை-  
யா[||\*] திரு-  
4 வாகிஸ்யைமுடையாற்கு ஸகியாதிபம்  
ஒந்-  
5 றுக்கு துளைகழஞ்சு பொந் ஸ்ரீபண்-  
டாரத்த-  
6 க்கு ஒடுக்கெந் இவலூர் பூலுவந்  
செய்யகளி-

- 7 ல் பொத்தநகெசநாந செநாவரைய-  
நெந் இப்-  
8 பொந் கைக்கொண்டெந் இக்காணி-  
யுடைய  
9 சிவஸ்ராவணம் கவுசிகர் ஆண்ட-  
பிளளை அரி-  
10 யவநாந சைவவகலாலையச்சக்கர-  
வத்தி-  
11 யந் குடங்கொடு கொயில்புகுவார் இவ்-  
விளக்கு எரிப்பாராக  
12 ச்ராவணம் பந்மாவஸ்யை ர-  
கை [||\*]

### No. 264.

(A.R. No. 588 of 1893).

ON THE SAME WALL.

- 1 ஸ்ராவணம் [||\*]  
2 திரிபுவநச்சக்ர[||\*]வத்திகள் ஸ்ரீவிர-  
ராசெசு-  
3 டெவற்கு யாண்டு பதந்நொந்ராவது  
பொ-  
4 ங்கலாக்காநாட்டு கிரநூர் ஆமுடை-  
ய[||\*]-  
5 ர் திருவாகிஸ்யைமுடையாற்கு ஸகியா-  
திபம்  
6 ஒந்றுக்கு துளைகழஞ்சு பொந் சிவ-  
ஸ்ராவண-

- 7 னா[||\*]வசம் ஒடுக்கெந் இவலூர்  
வள்ளாழர்  
8 பூசுகளில் அரையந் சித்யாநாந வெ-  
சு-  
9 லாமணிப்பல்லவரையநெந் இப்பொந்  
10 கைக்கொண்டெந் காசிபந் பாண்டிய-  
தநிஞ்சி  
11 சுந்தநாந குலொத்துக்கொழபட்ட-  
நெ[||\*] ச்ராவண-  
12 வ[||\*] இவ்விளக்கு குடங்கொடு கொ-  
யில் புகுவ[||\*]-  
13 ர் எரிப்பாராக பந்மாவஸ்யை ர-  
கை [||\*]

### No. 265.

(A.R. No. 589 of 1893).

ON THE SAME WALL.

- 1 ஸ்ராவணம் [||\*] திரிபுவநச்சக்கரவத்தி-  
கள் ஸ்ரீ-  
2 விரராசெசுதெவற்கு யாண்டு பந்நி-  
ரண-  
3 டாவது பொங்கலாக்காநாட்டு கிரநூ-  
4 ராந கொழுமங்கொண்டசொழநல்-  
லூர் இருக்கும்  
5 கொந்ளில் குருநந் சுந்தநாந உத்த-  
மக்கொ-

- 6 நெந் இவலூர் திருவாகிஸ்யைமுடையா-  
ற்கு சகியா-  
7 திடம் ஒந்றுக்கு துளைகழஞ்சு பொந்  
சிரிபண்டார-  
8 த்தில் ஒடுக்கெந் உத்தமக்கொநெந்  
இப்பொந் கை-  
9 க்கொண்டெந் இக்காணி உடைய சிவ-  
ஸ்ராவண-  
10 ந் காசிபந் பாண்டியதநிஞ்சி சைவெ-  
சுமுடையா-

- 11 நான சைவசக்யவத்தியும் பாண்-  
[டி]யதநிஞ்சிசுர-  
12 ந்நான குலொத்தூங்கப்பட்டதும் சக்யா-  
ஜிவக குடங்-

- 13 கொடு கொயில் [புகு]வார் இவ்விள-  
க்கு எரிப்பாரக கல்வெட்டி[க்\*]கு-  
த்தொம் வநாஹை-  
14 ஸ்ராரிரகை[||\*]

## No. 266.

(A.R. No. 590 of 1893).

ON THE SAME WALL.

- 1 ஸ்ரூஸ்ரீ [||\*] திரிபுவநச்சக்யவத்தி-  
2 கள் ஸ்ரீவிராசெக்யுதெவற்கு யா-  
3 ண்டு ப,கிந்நொன்றாவது பொ[ங்]க-  
லூ-  
4 க்காநா[ட்]டு கிரநூராக கொழும்ங்-  
5 கொண்டசொழநல்லூர் உடைய-  
6 ரர் சகந் அதிசயசொழநாக குலொத்-  
7 துங்கசொழ இருங்கொணர் மணவா-  
ட்டி இளை-  
8 யாண்டியென் உடையார் திருவாகி-  
ஸ்ராமுடை-

- 9 டயார் திருப்பள்ளியறைநாச்சியாற்-  
குச் செய்வி-  
10 த்துக் குடுத்த பொற்பணி திருச்சரி  
ஒரணை திருப்பாட-  
11 கம் ஒரணை மச்சம் ஒருகாணம் ஆகப்-  
பொக் பதிந்-  
12 நாற்கழஞ்செ ஒருகாணம் நகரப்பொந்  
ஆணியெ-  
13 ாடொத்த பெ[ப]ரத்துக்கு காணவாசி  
நல்லபொந்  
14 இப்பணி இரண்டம் நித்தலிதமாக  
நாச்சியார் <sup>1</sup>

## No. 267.

(A.R. No. 591 of 1893).

ON THE SAME WALL.

- 1 ஸ்ரூஸ்ரீ [||\*] திரிபுவநச்சக்யவத்திகள் ஸ்ரீவிராசெக்யுதெவற்கு யாண்டி ப-  
2 த்தாவது பொங்க[க்\*]லூக்காநாட்டுக் கிரநூராக கொழும்ங்கொண்டசொழ-  
3 நல்லூ ராமுடையா[ர்\*] திருவாகிஸ்ராமுடையாற்கு சகியாதிபம் ஒன்றுக்கு [து]ளை  
4 கழஞ்சபொந் ஒடுக்கிடுந் இவ்வூரில் இடையரில் தழந்கம்பியாந அரச-  
5 கொடுந் துளை கழஞ்சம் கொண்டெந் இக்காணியுடைய சிவஸ்ராமுணை <sup>2</sup>

## No. 268.

(A.R. No. 592 of 1893).

ON THE SAME WALL.

- 1 ஸ்ரூஸ்ரீ [||\*] திரிபுவநச்சக்யவத்திகள்  
2 ஸ்ரீவிராசெக்யுதெவற்கு யாண்டி ப-  
திந்முந்ராவது பொங்கலூக்காநாட்டு  
4 கிரநூர் ஆழுடையார் திருவாகிஸ்ராமுடை-  
5 டயாற்கு ஸகியாதிபம் முன்றுக்கு [து]ளை-  
6 மு(க்)க்கழஞ்ச பொந் ஸ்ரீபண்டார[த்திலெ] ஒடுக்-  
7 கிடுந் தில்லை[ப்பிராந்ப]ட்டர் பிள்ளை[ளில்] பிச்சந்  
8 ஆகொகி[வடுந்] . . . துளை முக்கழஞ்ச பெ[ரா]-  
9 [ந்] கைக்கொ[ண்டொம் இக்கொயிலில் சிவ]ஸ்ராமு-  
10 ணர் காகி[பன் பாண்டியதனஞ்சியசை]வெசரமு-  
11 டையாநான ஸைவசக்யவத்தி உள்ளிட்டொழும் ஆண்ட-  
12 பிள்ளை அரியவநாந ஸைவகலாலையசக்யவத்தி [உ]ள்-  
13 ளிட்டொழும் குடங்கொடு கொயில்புகுவார் இவ்விளக்கு  
14 எரிப்பாராக பநாஹைஸ்ராரிரகை[||\*]

<sup>1</sup> To the right of inscription are found the following:—

- 1 சொதி அ  
2 திபம் ஒந்  
3 கிடுந் பரி

- 4 டொபாஞ்சை  
5 ந்பாண்டிய  
6 சக்யவத்தி

- 7 ல்லத்தூ வ  
8 ராகப்பாடு  
9 ஹஸ்ராரிரகை

Incomplete.



No. 269.

(A.R. No. 593 of 1893).

ON THE SAME WALL.

- 1 ஸ்ரீஸ்ரீ ஸ்ரீ விசுவநாதேசுவராய நம: -
- 2 வற்கு யாண்டு பதினெஞ்சாவது பொங்குலாக்காநாட்டு கிரகாரா இருக்கும்
- 3 கொங்களில் நம்பி சிலம்பநாடு ஆளவககொடுந் உடையார் திருவாகிசரமுடையா-
- 4 ற்கு சகிவிளக்கு ஒன்றுக்கு துளை கழஞ்சு பொந் ஸ்ரீபண்டாரத்துக்கு ஒடுக்கெந் ஆள-  
வந்த\*கொ-
- 5 நெந் இப்பொந் கைக்கொண்டெந் கௌவசிகக் ஆண்டிள்ளை அரியவநாடு சைவகலாலை-
- 6 [ய] சகுவத்த[டு]யந் சந்ராஜீவக இவ்விளக்கு குடக்கொடு கொயில்புகுவார் செலுத்த-  
வாரா-
- 7 க பநாடு[ஸூர] நகை[ஸ்]

No. 270.

(A.R. No. 594 of 1893).

ON THE SAME WALL.

- 1 ஸ்ரீஸ்ரீ ஸ்ரீ திருவநாச்சக்கரவத்திகள் ஸ்ரீவிசுவநாதேசுவராய நம: -
- 2 விசுவநாதேசுவராய பொங்குலாக்காநாட்டு கிரகாரா கொழுமங்கொண்டசொழ-
- 3 நல்லூர் வியாபாரி துளந் கொவநாடு சமையசெநாபதியெந் ஆளுடையார்
- 4 திருவாகிசரமுடையாற்கு சகிவிளக் கொன்றுக்கு துளை கழஞ்சு பொந் ஸ்ரீபண்டா-
- 5 ரத்தில் ஒடுக்கெந் சமையசெநாபதியெந் இப்பொந் கைக்கொண்டெந் யிக்-
- 6 கொயிலில் காணியுடைய சிவஸூரணந் காசிபந் பாண்டியத்திஞ்சி சை(வ)வெ-
- 7 சு(ம்)முடையாநாடு சை(வ)வச்சக்கரவத்தியெந் குடக்கொடு கொயில்புகுவார் இவ்-  
வ[ஸ்]க்கு எ-
- 8 ரிப்பாராக சந்ராஜீவ[ம்] கல்வெட்டிக்குடுத்தெந் பநாடு[ஸூர] நகை[ஸ்]

No. 271.

(A.R. No. 595 of 1893).

ON THE BASE OF THE SAME WALL.

- 1 ஸ்ரீஸ்ரீ ஸ்ரீ விசுவநாதேசுவராய நம: இருபதாவது பொங்குலாக்காநாட்டுக்  
கிர[ஸ்]நாநா-
- 2 கொழுமங்கொண்டசொழநல்லூர் விசுவநாதேசுவராய திருவாகிசரமுடையாற்கு திருவொத்-  
தசா-
- 3 மப்புறமாகச் சுந்தரந் சுந்தரபாண்டியநாடு குலொத்துங்கசொழ அணுத்திரப்பல்லவ-
- 4 ரையெந் இட்ட நிலம் களிக்கூற்றில் கிழ்கிழையில் நிலந் தெற்கு வடககு நிலம் அரை-  
மாவு<sup>1</sup>

No. 272.

(A.R. No. 596 of 1893).

ON THE WEST WALL OF THE SAME SHRINE.

- |  |                          |
|--|--------------------------|
| 1 ஸ்ரீஸ்ரீ ஸ்ரீ வி[ஸ்]ராசெந் திரதெ-<br>வற்கு யாண்- | 8 ஞ்சு பொ[ந்]            |
| 2 இ இருபதாவது பொங்குலாக்காநாட்டு<br>கிரகாரா-       | 9 ஸ்ரீபண்டா-             |
| 3 ந கொழுமங்கொண்டசொழநல்லூர்<br>ஆளு-                 | 10 ரத்துக்கொ[டு]-        |
| 4 டையார் திருவாகிசரமுடையார்<br>[க்]கு              | 11 க்கெந் இந்நா-         |
| 5 ஸகியாதி-   | 12 யநார் தெவர-           |
| 6 பம் ஒன்று-                                       | 13 டியாள் தி[வ்லை]-      |
| 7 க்குத்துளை[கழ]-                                  | 14 ப்பிராந பட்டர்[நம்]-  |
|  | 15 பி[ஸ்]ர்களில் செந்தி- |
|  | 16 ஆன மங்கைய-            |
|  | 17 க்கரைசியெந்           |
|  | 18 இப்பொந் -             |

<sup>1</sup> Incomplete

19 கக்கொண்-	27 ன் குடங்ெ-
20 டெந் இக்[ெ]காயி-	28 காடுகொயி-
21 ல் காணி[உகட]-	29 ல் புகுவார் இ
22 ய சிவவரா-	30 விளக் கெரி-
23 ள்ணன் கவு-	31 ப்பராக சஞரா-
24 சியன் ஆவி-	32 தித்தவரை செல்-
25 நாசி ன்ரப்-	33 வதாகப் பக்ாடு-
26 பெருமாளெ-	34 ஷஸூர [ர]சை [  *]

## No. 273.

(A.R. No. 597 of 1893).

ON THE SAME WALL.

- 1 ஸ்ரீ கொ இராசசெகரவநூரா திருவநச்சக்கரவத்திகள்
- 2 ஸ்ரீ விரராசெசுரெவற்கு யாண்டு எழுவது பொங்க-
- 3 லூர்கால்நாட்டுக் கிர(ந்)நூராந கொழுமங்கொண்-
- 4 ட சொழநல்லூர் லீஹாபெவா திருவாகிச்சுரமு-
- 5 டையார் கொயி(வ)வில் கூத்தாடுந்தெவற்கு திரு-
- 6 நாயற்றுமீழமைக்கு பிட்டமுது செய்தரு(ள்)ளை-
- 7 க[க்\*]கு குலொத்துங்கசொழ இருங்கொளர் பெண்டி-
- 8 க(ள்)ளி(வி)ல் கருவூர் திருஆநிலை ஆண்டார் அ . . . அ-
- 9 ரவிகூத்தா(ண்)டியெந் இட்ட நிலம் கொங்கூர் குளத்துக்-
- 10 கிழைத்தாமபில் மெலைகளரில பள்ளககவருக்கு தெம்-
- 11 [கு]ந் மன்றடி சொழகொந் செய்க்த வடகும் பூவநாரு-
- 12 மக்காவந் செய்க்து கிழக்கும் உடையார குலொத்துங்-
- 13 கசொழ இருங்கொளர் நிலத்துக்கு மெற்கு நிலம் அரை[ர]-
- 14 மாவும் கல்வெட்டிக் குடுத்தெந் கூத்தாடியெந் சந்-
- 15 திராதித்தியவரை செல்ல இது பூரெஹூரர் ஈடுகெ [||\*]

## No. 274.

(A.R. No. 598 of 1893).

ON THE SOUTH WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ[||\*] விர ராசசெகரவநூரா திருவநச்சக்கரவத்திகள்
- 2 மூவத்திகள் ஸ்ரீகுலொத்துங்கசொழதெவற்கு
- 3 யாண்டு பந்நிரண்டாவது பொங்கல்லூர்கால்-
- 4 நாட்டுக்கிர(ரு) நூர[ர\*]க கொழுமங்கொண்டசொழ-
- 5 நல்லூர் லீஹாபெவா திருவாகிச்சுரமுடையாற்கு
- 6 அமுதுபடிக்கு கந்த[ந்] நிலை உடையாராக கு-
- 7 லொத்துங்கசொழ அணுத்திரப்பல்லவ-
- 8 ரைய(ந்)நெந் இட்ட நிலம் கொங்கூர் குள[த்]-
- 9 திற் கரைக்குக் கிழ்களரில் செயபாவர் டெ[ச\*]-
- 10 கு மெற்கு நில[ம\*] ஒருமாவும் இந்நாயநாற்[கு]
- 11 கல்வெட்டிக் குடுத்தெந் சந்திராதித்திய[ய\*]-
- 12 வரை செல்[வ\*] இது வந்ரீஹூரர் ஈடுகெ [||\*]

## No. 275.

(A.R. No. 599 of 1893).

ON THE SAME WALL.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] விரராசெந்நிரதெவற்கு யாண்டு பதிந[ர\*]-
- 2 ருவ[து\*] பொங்கலூற்[க]நாட்டுக் கிரநூராந கொழு-
- 3 மங்கொண்டந[ல்\*]லு[ரி\*] இருக்கும் வெள்ளாள கண-
- 4 க்கர்ல் மாதந் முசுதரெந் ஆளுடைய-
- 5 னர் திருவாகிச்சுரமுடையாற்கு நாந் வைச்-
- 6 ச சந்தியாவிளக்கு ஒற்றுக்கு நாந் ஸ்ரீபண-
- 7 டாரத்தில ஓநிக்கந் துளை சமுஞ்சம இப-
- 8 பொந் கைக்கொண்டு சந்தியாவிளக் கொ-

- 9 ந்றும் இக்கொயில்காணி உடைய
- 10 சிவப்பிராமணந் காஸ்யுப் பாண்டியந் ச-
- 11 ந்தநாந சைவகுளாமணி ஸ்ரஹ[ர\*]தராயநெந் இ-
- 12 க்கொயில் குடக்கொடு [கொயில்\*]புக்கார் செலுத்-
- 13 துவதாக பந்மாபெசுரர் ஈடுகெ[ஃ\*]

## No. 276.

(A.R. No. 600 of 1893).

ON THE SAME WALL.

- 1 ஸ்ரஹ[ஃ\*] கொவிராசசெகரவநாரந திருபுவ[ந\*]ச்சக்கரவர்த்திகள் ஸ்ரீ-
- 2 விரராஜெஹுதெவற்கு யாண்டு எட்டாவது பொங்கலூர்கால்-
- 3 நாட்டு கிர(ந்)நூரந கொழுமங்கொண்டசொழ(ந்)நல்லூ-
- 4 ர் ஃஹாஜெவர் திருவாகிசுரமுடையார் கொயிலில் திருப்-
- 5 பள்ளியறை நாச்சியாற்கு திருநாயற்றுக்கிழமைதொறு-
- 6 ம் சரிவாலையப் பிரஜெஹுநம்பண்ணி அமுதுசெய்தருளு-
- 7 கைக்கு சொழந் கண்டியாந திருவெண்காட்டு நங்கை-
- 8 யெந் விட்ட நிலம பூண்டியில் மெல்கிழைக்கவருந்-
- 9 கு மெற்கெல்லை அஞ்சைநரீப(ந்)னார் தெவதாநத்து-
- 10 க்கு கிழக்கு தென்பாற்கெல்லை செயாண்டியார் டெ-
- 11 சபக்கு வடக்கும அங்கராயர் செய்க்கு தெற்கும் இ-
- 12 னநாற்கெல்லை உள்பட்ட நிலம அரைமாவும் சந்தி-
- 13 ராதித்தவரை செல்வதாக கல்வெட்டிக் கு-
- 14 டுத்தென் சொழந் கண்டியான திருவெண்காட்-
- 15 டெந்கையெந் இது வந்தியெஸ-ஃ. ஈடுகெ[ஃ\*]

## No. 277.

(A.R. No. 601 of 1893).

ON THE SAME WALL.

- 1 ஸ்ரஹ[ஃ\*] கொராஜகெசரிபநூரந
- 2 திருவநச்சக்கரவத்திகள் ஸ்ரீவி[ர]ரா-
- 3 [ஃ\*]ஜெஹுதெவற்கு யாண்டு எட்டாவது
- 4 பொங்கலூக்காநாட்டு கிரநூ(ர்)ரந
- 5 கொழுமங்கொண்டசொ[ழ\*]நல்லூர்
- 6 வெள்ளாநந் கிழமணியரில் நிலந்
- 7 புளியநெந் இந்நாயநார் திருவாகிசுர[ம்\*] உ-
- 8 டையார் திருப்பள்ளியறை நாச்சியாற்கு திரு ஆடிப்பூ-
- 9 ரம் திருநொப்பு நொற்று ஊரில் எழுந்தருள பலவிஞ்-
- 10 சமமுட்பட நாந் ஸ்ரீபண்டாரத்தில் ஒடுக்கிந ஆகை-
- 11 அச்ச அமுதந் ஐஞ்சம் இத்தால் வ[ந\*]த உபையககொ-
- 12 ண்டு எழுஞருளுவராக ஸதராஜிவந் இத்தந்ம செல-
- 13 ல கல்வெட்டிநெந் நிலந் புளியநெந் பநூ[ஃ\*]
- 14 ஸ்ர ரகை[ஃ\*]

## No. 278.

(A.R. No. 602 of 1893).

ON THE SAME WALL.

- 1 ஸ்ரஹ[ஃ\*] விரராஜெஹுதெவற்கு யாண்டு பத்தாவது பொங்கலூர்காநாட்டு
- 2 கிரநூ குடுமரில் சுநந் அதி[ச\*]யசொழந[ர\*]ந் குலொத்தங்கசொழ இருக்கொ-
- 3 னநெந் இந்நாயந[ரர்] திருவாகிஸுர முடையாற்கு கட்டுவெப்பு[த்த]க்கு வி-
- 4 ட்ட நிர்நிலமாவதுக்கு நாந்கெல்லையாவது எந்நிலத்து . . .
- 5 குளத்தில மெத்தலை எரிக்கு மெற்கும் கிழ்மெல் ப-
- 6 [ழ]ர் வாக்காலுக்கு தெற்கும் ஆக-
- 7 நெவ்விதை இருகவமும் கட்டுவபுந-

- 8 (ம்)மாக இட்டுக்குத்தெந் சுகைந் அதி[ச\*]யசொழநாந குலொத்துங்கசொழ இருங்-  
 9 கொளநெந் ஸஜாஜ்வம் இந்நிலம் இடநைமாராய-  
 10 [து]க்கு பதூறெஹஸா-ர ரகை[||\*]

## No. 279.

(A.R. No. 603 of 1893).

ON THE SAME WALL.

- 1 ஸுஷ்ரீ [||\*] திரவ[வ\*]சச்சக்கரவத்திகள் ஸ்ரீவி-
- 2 ராஜெந் தெவற்கு யாண்டு பத்தாவது
- 3 பொங்கலூக்க[ர\*]நாட்டு கிரநாராந கொழு-
- 4 மங்கொண்டசொழநல்லூர் ஆழை-
- 5 டயார் திருவாகீஸூரமுடையாற்கு சனிய[ர\*]-
- 6 திபம் ஒன்றுக்கு துளை கழஞ்சுபொந் ஒடு-
- 7 க்கெநெந் யிவ்வூர் வெள்ளாழந் மெம்ம-
- 8 ணியரில் காவந் உடையாநெந் யிப்பெ-
- 9 ராந் கைக்கொண்டெந் யிக்கொயிலில் கா-
- 10 ணியுடைய சிவஸூரஜ்ஜணந் கவுசிகந் ஆண்-
- 11 [ட]இள்ளை அரியவநாந அபிமாந சொழபட்ட-
- 12 நெந் கு[ட]ங்கொடு கொயில்புகுவார் யிவ்விள-
- 13 க்கு எரிப்பாராக சந்ராஜி[த\*]வத் கல்வெட்டி குடுத்-
- 14 தந ப-
- 15 தலோமெ-
- 16 ஸா ர-
- 17 கை[||\*]

## No. 280.

(A.R. No. 604 of 1893).

ON THE BASE OF THE SAME WALL.

- 1 ஸுஷ்ரீ [||\*] கொவிராசகெசரிபந்மரான திரபுவனச்சக்கரவத்தி ஸ்ரீவிரா[ெ\*]ஜந்திர-  
 தெவற்கு யாண்டு எட்டாவது பொங்கலூற்கால்காட்டுக் கிரநார் வெள்ளாளந் கழஞ்-  
 சிய-
- 2 ந் தெவநான கொங்கிளங்கொநெந் ஆளுடையார் திருவாகீஸூரமுடையநாயநாற்கு  
 சந்தியாதிப மொன்றுக்கு நாந் ஒடுக்கிந் பொந் நகரக்கற்றுளை [||\*]

## No. 281.

(A.R. No. 605 of 1893).

IN THE SAME PLACE.

- 1 ஸுஷ்ரீ [||\*] கொப்பரகெசரிவதூ[ர\*]ந திரபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீவிரநாரா[ய\*]ண-  
 தெவற்கு யாண்டு பதிரொன்றாவது கிரநாராந கொழுமங்கொண்டசொழநல்லூர்  
 ஆ(ள்)ளுடையா-
- 2 ர் திருவாகீஸூரமுடையாற்கு சொழந் சுந்தநான விரசொழ அணுத்திரப்பல்லவரைய-  
 னென் அழுதபடிக்கு விட்ட நிலம் ஊற்கு மெற்கு ஆற்றுக்குப் பொநவிடத்து
- 3 வடக்கும் மெல்கிழக்குப் பொந விட்டலு[க்\*]குக் கிழக்கு நிலம் ஒருமாவும் வெட்டுக்-  
 களத்துக்கு வடக்கு அழகியசொழப்பல்லவரையர் நிலத்துக்கு வடக்கு கடைக்குறிச்சி  
 நாயநார் நிலத்துக்கு கிழ-
- 4 க்கு குப்பாண்டார் நிலத்துக்குத் தெற்கு விராணப்பல்லவரைய[ன்\*] நிலத்துக்கு மெற்கு நில  
 முந்றமாவும் களிக்கூற்றில் நிலம் மெலையொருமாவுக்கு வயித்திய நிலத்துக்கு மெற்கு  
 தெந்நவெளர் நிலத்து-
- 5 க்குத் தெற்கு அழகியபாண்டிநிலத்துக்கு கிழக்கு கொங்கவெளர் நிலத்துக்கு வடக்கு  
 நிலம் ஒரு மாவும் களிக்கூற்றில் கிழை ஒருமா பண்டாரி செய்க்கு கிழக்கு குசவந்  
 செய்க்கு வடக்கு வயநாட்டரையன்
- 6 செய்க்கு மெற்கு மெநாட்டரையந் செய்க்கு தெற்கு நிலம் ஒரு மாவும்[ம்\*] ஆக நில[ம்\*]  
 ஆறு மாவும் இக்கொயிலுக்கு நிமந்தபுறமாக விட்ட நிலந் தணக்கமுலையில் உவச்-  
 சற்கு நிலம் இருகலநெல் விதை[த]-

- 7 யும் நிமந்தக்காறற்கு நிலம் ஒருமாவும் சிறுக்குளத்து நிலம் கொங்கூற்குப்பாய்கிற பெரு-  
வாயக்காலுக்கு வடக்கு உவச்சப்புறம் ஒருமாவும் நிமந்தப்புறம்\* [ம்\*] ஒருமாவும்  
இதற்கு எல்லீ அங்கராயர் செ-
- 8 ய்க்குக் கி[ழ]க்கு உடையார் செய்க்குத் தெற்கு வாணராயர் செய்க்.
- 9 கு மெற்கு ஆக நிலம் நால்மாவரையு[ம்\*] சந்திராதித்தியவரை சொழ-  
ந் சந்தநான விரசொழஅணு[த்\*] கிரப்பல்லவரையந்[ந்\*] இந்நா-
- 10 யறற்கு அ[மு]துபடிக்கு நிமந்தப்புறமு[ம்\*] இட்டு கல்வெட்டிக் குடுத்தெந்
- 12 இது வந்தோடு-
- 13 ஸராரகெஷ உ

## No. 282.

(A.R. No. 606 of 1893).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] [டு]காலொத்துங்கசொழுவதற்கு யாண்டு எழுவது கிரனாரான கொழு-  
மங்கொண்டசொழநல்லூர் லோதெவர்<sup>1</sup> திருவாக்குரமுடையார் கொழி-
- 2 த் கூத்தா[டு]த்தெவற்கும் உமாஸகிதற்குஞ் சந்தாற்கும் வினாயகப்பிள்ளையாற்குந் திருமா-  
ள்கைப்பிள்ளையாற்கும் அமுதுபடிக்கு விட்ட நிலம் தாமரை-
- 3 குளமு[ம்\*] பெருவாய்க்காலுக்கு வடக்கு அங்கராயர் செய்க்குத் தெற்கு நிலம் ஒருமாக்-  
காணியும் பூண்டியில் நிலம் வடக்குப்பாய்கிற வா[ய்\*]க்காலுக்குமெற்கு
- 4 நிலம் அரைமாவும் மெலிப்பெருவழிக்கு வடக்கு நிலம் அரைமாவும் இக்கொயில் கீத்தய-  
பெரையலுக்கு இட்ட நிலமாடகால்வாயில் அங்கராயர் செய்க்கு மெ-
- 5 த்துக்கு ஆளுடையபிள்ளையார் தெவ்தாந[த்\*]து<sup>2</sup>க்குத் தெற்கு கி-  
வம் காணியும் ஆக நிலம் இருமாவரையும் இத்தெவர்களுக்கு
- 7 கல்வெட்டிக் குடுத்தெந் சொழந் கண்டியாந திருவெண்கா(டு)-  
ட்டுநங்கையெந் இது சந்திராதித்தியவரை இது வந்தோடு
- 9 ஸராரகெஷ [||\*]

## No. 283.

(A.R. No. 607 of 1893).

ON THE SOUTH WALL OF THE MANDAPA IN FRONT OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] விசுமசொழுவதற்கு திருவெழித்திட்டுச் செல்லாநின்ற திருநல்லியாண்டு  
யுவது . . . . .
- 2 த்த கொடுநரின்மைகொண்டான் கிரனாரான கொழுமங்கொண்டசொழநல்லூர் இடை-  
யற்கு நம் [பெ\*]ரால் குடுத்த
- 3 தர்மமாவது தாங்கள் விடெடுக்குமி[ட]கது இரண்டினிலமு . . . . . வாசல்மி-  
தி[ய]மும வைத்துச் சாந்து மிட்டுக்கொள்ள
- 4 . . . . கர்களாகவும் நன்மைக்குத் தண்டெறப்பெ[றுவ]ர்களாகவும் [தி]மைக்கு  
[ப் பெ]பாடைகட்டிக்கொள்ள-
- 5 ப்பெறுவர்களாகவும் பொடைபொடுமிடத்துப் பச்சைப்பட்டுப் [புலியூர்] ரட்டுப்பட்டா-  
வளப்பட்டுக் கட்டிக்கொள்ளப் பெறுவர்க -
- 6 ளாகவும் [பொட்டை]ப் பொர்க்கப் பெறுவர்களாகவும் நன்மைத் தீமைக்கு உவச்சுக்  
கொட்டப்பெ[றுவா]ர்களாகவும் [ம்\*]ற்று இ-
- 7 . . . . டையர் பெற்றுப்பொது[ம் வரி]சுகளெல்லாம் பெற்றுப்பொதுவார்-  
களாகவும் இப்படி மக்(க்)கள்மக்கள் செய்வார்[க]-
- 8 ளாகவும் செம்பிலும் சிலையிலும் வெட்டி[டு]காள்வார்களாகவும் நடமொலை குடுத்தொம்  
இவை குருகுலத்தரையெழு -
- 9 [த்த] . . . யுவது நாள் உாடு இவை விசுமசொழுவதுதாராய எனமுத்த[||\*]

<sup>1</sup> An inscribed stone about 10" broad, not connected with this inscription is inserted here between the letters ஸ்ரீ and தி and extends to ll. 2 to 4.

<sup>2</sup> A similar stone as in the above case intercepts ll. 5 to 8.

## No. 284.

(A.R. No. 608 of 1893).

ON A STONE NEAR THE POLICE STATION IN THE SAME VILLAGE.

- |                         |                      |
|-------------------------|----------------------|
| 1 ஸ்ரீ ஸ்ரீ [  *]       | 7 வில் செய்களில் வி- |
| 2 விராசெந்திரதே-        | 8 மந் விமநாந அணு-    |
| 3 ல[ா*]க்கு யாண்டு பதி- | 9 க்கப்பல்லவராயர்    |
| 4 நாலாவது பொங்க-        | 10 செய்ருவதலைகள்     |
| 5 லுக்கால்நாட்டில் கிர- | 11 இரகை [  *]        |
| 6 தூரில் இருக்கும் பூல- |                      |

## No. 285.

(A.R. No. 609 of 1893).

ON THE NORTH WALL OF THE SHRINE IN THE SUBRAHMANYA TEMPLE AT PALNI,  
PALNI TALUK, MADURA DISTRICT.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] ஸ்ரீமன்மஹாமண்ட[வி]சுரன் அரி-
- 2 ரா[ய]விபாடன் பாடுஷக்குதப்பு[பு]வராயருகண்-
- 3 டன் ஸ்ரீவிநஞ்சனாடைய[ற்கு] செல்லாசின்-
- 4 த உதிரொற்காரி வருஷத்து [த]ய[ய] உடுவ
- 5 [அபரபகூ]த்து வெள்ளிக்க[ழ]மையும் ரொ-
- 6 [வ]தெயும் வந்துழி[பு] பெற்ற நாள் நாயினர் இளை-
- 7 யநாயினர்[ர\*]க்கு அமுதுபடிக்கு வைபகாலூர்நா-
- 8 [ட]டு கலையன்புத்தூரில் சபையாரில் பெரிம
- 9 பெருமாள்நம்பி திருவாழிஆழ்வாரொந் என் க<sup>1</sup>-

## No. 286.

(A.R. No. 610 of 1893).

ON THE SAME WALL.

- 1 ஸ்வ[ல] [||\*] ஸ்ரீவிஷ்ணு[வி]ந ஸ்ரீயராய[வி]பா-
- 2 டன் [லா]டுஷக்குதப்புவ[ர]ராயர்கண்டன் கண்ட-
- 3 நாடு [க]ரண்டு கொண்ட[நாடு] குடாதான் வ[டு]டி-டி-டி.
- 4 லுத்தர[டி]க்ஷணாதிபதி லுராயர் தெவராய மல்லிகாச்-
- 5 சனராய[ர்] பி]றுதுவிராச்சியம் ப[ண்]ணி அருளாநின்றகாலத்து
- 6 இராயதா . . . கள் அரியரா . . . . . னமாயராய உடையார
- 7 [பிறுதுவிர]ாச்சியம் [பண்ணி] அருளாநின்ற விளம்பி[டு] காந்-
- 8 திகையீ [டு] உமதிநாள் பக்கம் பஞ்ச[மி] மு]லம் கிழமை வெச-
- 9 னிப்பொழுதில் சூரியகிரணம் புண்ணியகா[ல\*]த்தில் த[ா\*]ராபூற-
- 10 வமாகத் தன்மசாதனம் பண்ணிக்குடித்தபடியாவது சகல-
- 11 லொகத்துக்கும் தம்பிரானர் நயினர் இளையநயினர்[ர\*]க்கு
- 12 திற்சந்தியாகாலமு[ம்\*] மஹாபூசையாக நடக்கத்தக்கதா-
- 13 க திருமுன் அமுது திருநந்தாவிளக்கு திருமலை திரும[ஞ]-
- 14 சனம் முதலாய் உள்ள வையப்பொகத்துக்கும் நம் (ப)
- 15 பரிகாரம் கொயில் பரிகல பரிச்சின்ன[ங்களு\*]க்கு[ம்\*] நடக்க-
- 16 வெண்டி வையகாலூர்நாட்டு இரவிமங்கலம் மெ-
- 17 பாற்கெல்லை எல்லை ஆலு கிழக்கு வடபாற்-
- 18 கெல்லை கொழுமத்திற்குப் பொற பெருவடிக்-
- 19 கு தெற்கு கிழ்பா[ற்\*]கெல்லை பன்றிமலைக்கு வ-
- 20 டிக்கு தெற்கு தென்பாற்கெல்லை பன்றியலைக்-
- 21 கு வடக்கு ஆக இன்ன[ன்\*] கெல்லை நஞ்சை புஞ்சை-
- 22 யும் சமுவமானி[ய][ம்\*] ஆக சந்திரா தித்தவரை நடக்கும்-

<sup>1</sup> This inscription is incomplete.

- 23 படிக்கு கற்பித்த அளவுக்கு இந்த நிதி நிற்செபம் செல-  
 24 பாசாண முதலாய் உள்ள சமவசுவாமியமும் இந்த  
 25 கொயிலுக்கு கடவ தானிகர் ஆகும் பண்ணிக்கொண்-  
 26 டெ இம்மரு[சா]தி நடத்தக்கடவாராகவும் [||\*]

## No. 287.

(A.R. No. 611 of 1893).

ON THE SAME WALL.

- 1 ஸ்ரீகொச்ச[டை]பன்மரான திருவ-வனச்சக்கரவத்திகள் ஸ்ரீவிரபா-  
 2 ண்டியதெ[வற்கு யாண்டு] இருபத்திரண்டாவது ஆனிமீ  
 3 வைகாசிநாட்டு ஆய்க்குடியில் சுந்தரபாண்டியநல்லூர்க்  
 4 காரணவரொம் நாயனார் பண்டாரத்தாரக்கு விடுதிட்டுக் குடுத்-  
 5 தபரிசாவது எங்கள் காணியான னன்னிலம் நானூற்றொருப[த்\*]தெ[ர]-  
 6 ருமா விதில நாங்கள் முன்னாள் தெவதானமாக விட்ட கார்மறு [நி]-  
 7 லம் ஒருமா முக்காணியும் ஒருபத்தமைசிலம் நாலுமாவும் ஆ-  
 8 க னிலம் அஞ்சுமா முக்காணியும் நிக்கி நிலம் நானூற்றைஞ்சுமாக் கா-  
 9 ணியும் இதுக் கடைப்பான சுந்தரபாண்டியநல்லூருங் காடுகளும்  
 10 புன்செய்களும் குடிஇருப்புக்களும் தொட்டங்களும் குளங்களில ஊ-  
 11 ரவர்களும் மெனெக்கின மாமும் கிணெக்கின கிணறுக்கும் மற்றும் எ-  
 12 ப்பெர்ப்பட்ட ஸ்ரீஹ்ராவுகளும் இற்றைநாளால் எங்கள் . . .  
 13 . மையாலெ விட்டு விடுதிட்டுக் குடுத்தொம் நாயனார்[ர்] பண்ட-  
 14 ரத்தாரக்கு இக்காரணவரொம் இப்படிக்கு காரணவர் அமை-  
 15 ன்சமைக்கு ஸ்ரீஹ்ரதெவர் மகன் திருநட்டப்பெருமாள் எழுத்து  
 16 இப்படிக்கு இவை குமினதெவர் எழுத்து இப்படிக்கு இவை முடி-  
 17 கொ[ண்ட]ப்பல்லவரையன் எழுத்து இப்படிக்கு கண்டராதித்தப்ப-  
 18 ல்வவ[ரைய]ன் தற்குறி மாட்டெறிந்தென் ஸ்ரீஹ்ரதெவன் எழுத்து ஒல-  
 19 க்கச் சொழநாடாழ்வான் தற்குறி மாட்டெறிந்தென் முடிக்கொண்ட-  
 20 சொழ[பட்டனெ]ன எழுத்து இப்படிக்கு இவை செமன எழுத்து  
 21 இப்படிக்கு தில்லை சிங்கதெவர் (தற்குறி)தற்குறி மாட்டெறிந்தென் . . .  
 22 னா(ர)ராயணதெவர் எழுத்து இப்படிக்கு பிள்ளைநாடாழ்வான் எழு-  
 23 த்து இப்படிக்கு பல்லவராயன் எழுத்து இப்படிக்கு இவர்கள் சொ-  
 24 லல இவ்விடுதிட்டு எழுதினமைக்கு இவ்வூர் மாணெய்வாரால் அறு-  
 25 முகப்பிச்சன் எழுத்து உ

## No. 288.

(A.R. No. 612 of 1893).

ON THE SAME WALL.

- 1 [ஸ்ரீஹ்ர] ஸ்ரீ [||\*] ஜயாஹ்யு[ர]யஸ[ர]வாஹதஸ-  
 2 காது துசாசயெ மெல் செல்லாநின்ற  
 3 விக்கிறமவருஷம் சித்தி[ர]மீ யெ சக்கிறவாரமும  
 4 பெற்ற நவலி ரெபதிநகூத்தர்துநாள ஸ்ரீஹ்ராஜா-  
 5 யிராஜ ராஜவாஹெஹூர [ஸ்ரீ]விஹ்ரதாவ ஸ்ரீ கி -  
 6 ஹ்ரதெவஸ்ரீஹ்ராயர் [வ்யயிவி]ராஜ்ய பண்ணி-  
 7 [அருளாநிற்]கயில் ஸ்ரீஹ்ர[ஹ்ர]ஸெவரா . . .  
 8 கொ[ண்]டமரசையர் ஸ்ரீஹ்ர[ஹ்ர]தெ . . .  
 9 காவெரிவல்லவ கடககுறைகாரன் வி . . . ஸ்ரீ  
 10 யிவகு உறையூர்புரவராயிஸூரந் . . .  
 11 ஸ்ரீஹ்ரவத்யாராயகாரான சென் . . .  
 12 கொண்டய[தெவ]ஸ்ரீஹ்ர[ஹ்ர]ஜர் ஸ்ரீஹ்ர . . .  
 13 திவந் ஸ்ரீபழனிமலை வெலாபுதபபெ . . .  
 14 ர்த்து சீரைய[ய]ரான கரைவழி வைகாஜ . . .  
 15 நரிக்கரைபள்ளமும கழ்பாற்கெலலை . . .

1 This inscription is lost at the end.

No. 289.

(A.R. No 1 of 1894).

ON THE WALL OF A SHRINE IN THE FORT AT DINDIGUL, DINDIGUL TALUK, MADURA DISTRICT.

- 1 . . . . . ணவெஹுர ராஜாநிராஜ ராஜவரஹேஹுர ஸ்ரீவிரபிறதாப அச்சுததெவமகாராயர் பிறிதுவிராச்சியம்பணணி அருளாநினற சாவிவ[ர\*]ஹந சகாந்தழ் துசாசுயமெல் டெ[சல்வா]நினற . . . . .
- 2 . . . . . னறு[கு] நெய்யி வவச ஆக னடு க-சு நெய்யி ள் நயடு க்கு திண்டுக்கல் சங்கம் உபைய மாறகசத்தில் [மடை]ப்பள்ளி . . . யத்தில சறுவ-மானியமாக வி [உபயத்]து . உ இந்த<sup>1</sup>

No. 290.

(A.R. No. 2 of 1894).

ON THE WALL OF ANOTHER SHRINE IN THE SAME PLACE.

- 1 ஸ்வஹ ஸ்ரீ [||\*] திரஹுவதஹுசுவத்தி கொ[நெ]ரி[ன்\*]மைகொண்டான் கரைகொட்டு-நாட்டு . . . . . னாடி சிர் உடையார் கொயில் கரணத்தார்க்கு . . . . .
- 2 கீளியூர் [டு]வண்டும் நிமந்தங்களுக்கு முன்னாள் தெவதானமா [யப பின்] நாள துடங்கி . . . . . ராய் பொதுகிற திண்டு . . . . . கு . . . . .
- 3 த . . குள[ங்கள்] நான்கெல்லக்குட்பட்ட நி[ர\*]சிலமும் கருஞ்செய் பு[ன்]செய்யும் நத்தமுந குளப்பரப்பும் உட்பட்ட நிலத்தில் . . . . . காணம் பள்ளிச்சநத . . . . . க்க . . . . . உள்ளிட்டு<sup>1</sup>

No. 291.

(A.R. No. 3 of 1894).

ON THE SOUTH WALL OF THE GARUDA SHRINE IN THE SUNDARARAJA-PERUMAL TEMPLE AT DADIKKOMBU, SAME TALUK AND DISTRICT.

- 1 ஸஹஹஹ || [ஸு]ஹி ஸ்ரீ [||\*] ராஜாயிராஜ ராஜவரஹேஹுர நாட்டுவெஹாராயர் வுயிவிராஜ்ய வணியருளாநினற ஸா-
- 2 லீவாஹநகரஹுழ் துநாடுயக இதனெமற் செல்வாநினற ஸஹுநாஸிவ்வக்வரது உதுராயநது திரவுகேதவி-
- 3 ல் ஹெஹுஷிஸது அவரவகூது கிராவாவெயும் உராவாவரமும் கு[டி-]நகூ-து[மு]ம் ஸஹயொம ஸஹகாரண-<sup>2</sup>

No. 292.

(A.R. No. 4 of 1894).

ON A STONE AT AGARAM NEAR THE SAME VILLAGE.

- |  |  |
|--|--|
| <ol style="list-style-type: none"> <li>1 ஸஹஹஹ [  *] ஸ்வஹி ஸ்ரீ [  *] விஜ-</li> <li>2 யாக்ஹஹயிராத ஸாஸிவ்வ-</li> <li>3 கஸகாஹுழ் துசாசயிச-நுஜே[ல்] ஸெ-</li> <li>4 ஸூக்[ண] விதிராநக வவ்வக்வர து</li> <li>5 க்ஷிநாம[ர்*]மு உஹுஹவகூது வெ-</li> <li>6 ளண-ஹெய-ஹு ஸஹுநாவாஹு உ-</li> <li>7 த்தராவாஹுநகூதது நாள ஸ்ரீ-</li> <li>8 ஶீநஹவரவாஜாயிராஜ ராஜவ-</li> <li>9 ரஹேஹுர ஸ்ரீவிரவரவா ஸ்ரீவிர-</li> <li>10 க்ஷுஷிஷிஸவரவாஹுக் கூ வ-ஹு-</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>11 ஶீநஹவரவாஹுக் கூ வ-ஹு-</li> <li>12 தாதாஹெய-ஹு நாதாஹ-ஹுநகூது கஸெ-</li> <li>13 ஶுஷி[டி]க்ஷிஹாஹுநகூதுக் கூ ய-</li> <li>14 ஶீ-ஹவயதது வ[ணி]கூடு-த்த(த) படி த[ஹு]-</li> <li>15 ஹெய நாயக்கத்தகூதுக்கு ஶெஹு ஶு இரா[ஹு]-</li> <li>16 ரா[ஹு*]புரது உசாவடிக்கு[வி] ஶிண-ககல</li> <li>17 ஶீர்மையிற் அகம்பநாஹு காடிக்-</li> <li>18 கொம்பு தம்மையநாயக்கா பழை-</li> <li>19 ய நகூ-ஹு பொடி பொஹிநாயக்க-</li> </ol> |
|--|--|

<sup>1</sup> The inscription is fragmentary. <sup>2</sup> The inscription is incomplete.



20 ற்ணரும் கொணவலேஊராகுகி[ஸ]-  
 21 யிதூ குடவனாற்றிலணையு ஜீண-  
 22 உதாராராக கட்டாவிதூகாவெறிவ-

23 லவலுவாக்காலும் வெட்டாவிதூ  
 24 இற்றைநாள் வெலிஊரகாபுண-  
 25 காலத்திடு வலவாதிரதிடு ஸீவி-<sup>1</sup>

## No. 293.

(A.R. No. 5 of 1894).

ON THE NORTH WALL OF THE MULANATHA SHRINE AT TENKARAI NEAR SOLAVANDAN,  
 NILAKKOTTAI TALUK, SAME DISTRICT.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] பூதலமடகை புகளொடும் பொலிய வெத-
- 2 மும் தமிழும் மெல்மையில் விளக்க கற்புடைத் திரு-
- 3 மகள் பொற்பு[யத்] திருப்பத் திக்கிருநான்குள் ச[க்\*]கரவாளம்-
- 4 (ஞ்) சூழும் புவனமுமெழுங் கவி[க] வெண்குடைநிழற் செ[ங்]-
- 5 கொல் [க]டப்ப நாடொறு மதியமு[ன] நாயறு[ம்] வலங்-
- 6 [கா]ள ஆடகப்பொருப்பின் னர[சு]ம் நிருப்ப சகரமா[ர்பினி]
- 7 விந்கிரன் பூட்டிய ஆரமு மலங்கலு மழகுடன் திகள வி-
- 8 னையும் புலியும் வில்லுஞ் சார்புக ஆனைமன்னவர் . . . லர்
- 9 சூட மரபில் வண மணிமுடி சூடி விலகிய கதிரொளி கிரவலவால-
- 10 நத்து உலகமுழுதுடையாரொடும் விற்றிருநாளிய மாமுதல் மதி-  
 11 குலம் விளக்கிய கொமுதற் கொச்சடையபன்மரா[ன\*] திருவாவ[ந]ச்ச-
- 12 க்கரவத்திகழ் ஸ்ரீகுலசெகரதெவர் மாடக்குள[க்\*]கிழ் மதுரைக்கொ-
- 13 [யி லு]ள்ளாலே [ஸ்ரீ]வல்லவங்கூடத்துப் பள்ளிப்பீடம் முரை-
- 14 [யத்]கரையில் எழுநாளினிருநூ யா[ண்]டு ஒ[ன்]பதாவது நாள் நாற்பத்-
- 15 [துகாவி]னால் தென்கலகநாட்டு [கு]லசெகரபுரத்து ஸ்ரீமூலஸ்தாந-
- 16 முடையார் கொயிலில் தெவர்கன்மியும் ஸ்ரீமாஹேஸ்வரக்கண்காணி-
- 17 செய்வானும் சிகாரியஞ் செய்[ய\*]வானும் செய்யத்[தி]ருவாய்மொழிக-
- 18 ருள்ளபடி இத்தெவற்கு[கு] பாகனூர்கூற்றத்துச் சொழாக[க்\*]ஆகாஹெ-  
 19 லத்து பிடார செரமாந்தொழ ருள்ளிட்டார் காராண்மையா[க] விலைகொண்டு குடுத்த  
 20 அனுபவித்து வருகிற நிலம் எழுமாவரையும் இத்தெவற்குத் தெவதான இறையினியா-  
 21 [க்]ப் பெறவெணுமென்று மைத்துனனார் களவழிநாடாழ்வார் நமக்குச் சொன்னமை-  
 யில்
- 22 இவ்வூரில் இறையிறுக்கும் கொலால் இந்நிலம் எழுமாவரையும் தெவதான இறையினி-  
 23 யாக ஒன்பதாவது பெரும்பூ முதலிட்டு நம் வரியிலார் எழுத்திட்ட உள்வரி தரச்சொந்-  
 24 னெம் உள்வரிப்படியும் கெழ்விப்படியும் இந்நிலம் கைக்கொள்கவென்றும் இப்படி-  
 25 க்குக் கல்விலும் செம்பிலும் வெட்டுவித்துக்கொள்கவென்றும் [திருவ]ாய்மொழிகருளி-  
 26 னா இவை இடையாற்றுக் கரணிககங்குடை அதிர்சூரல்சங்கத்த[மு]கன் விரான ஸ்ரீவ-  
 27 ல்வ மூவெனவெளா னெழுத்து ||— இவை [வ]டதலைச்செம்பிலநாட்டு மெற்கொடுமு-  
 னாரான
- 28 உத்தமபாண்டியநல்லூர[ர்] ஆயன் திருமுடிசூட்டினான உத்தமபாண்டிய விழுப்ப-  
 ரைய[ன]-
- 29 ன் [எ]ழுத்து ||— புலாடிஞ்செய்தருளின திருமுகப்படி கொனெரின்மைகொண்டான்  
 ஸ்ரீ-
- 30 மூலஸ்தானமுடையார் கொயிலில் சிகாரியம் ஸ்ரீவல்லவஸ்துமாராயனுக்கும் தெ-  
 31 வர்கன்மிக்கும் ஸ்ரீமாஹேஸ்வரக்கண்காணி செவ்வானுக்கும் இத்தெவற்குப் பிடார செர-  
 மான்
- 32 தொழா பாகனூர்கூற்றத்து சொழாகவகாஹெ-  
 33 க விலைகொண்டு குடுத்து புமாணப்படி யனுபவித்துவருகிற நிலம் எழுமாவரையு[ம்]  
 இத்தெவ -
- 34 ற்கு தெவதான இறையினியாகப் பெறவெணுமென்று நம் மச்சுனனார் களவ[ழி]நாடா-  
 ழ்வா -
- 35 ா நமக்குச் சொன்னமையில் இவ்வூர் இறையிறுக்கும் கொலால் இன்னிலம் எழுமாவரை-  
 36 யும் தெவதான இறையினியாக ஒன்பதாவது பெரும்பூ முதலிட்டுநம கெழ்[வியும்] வரியி-

<sup>1</sup> The inscription is incomplete.

- 37 லார் எழுத்திட்ட உள்வரியும் தரச்சொனனொம் கெழ்விப்படியும் உள்வரிப்படியும் கைக-  
கொ-  
38 [ண]டு கல்விலும் செம்பிலும் வெட்டிக்கொளக இவை விலவலன பல்வலரையன எழு-  
39 த்து யாண்டு கூ னு[ள்] சயச ||வ-

## No. 294.

(A.R. No. 6 of 1894).

ON THE SAME WALL.

- 1 லுதீ ஸ்ரீ[||\*] திருமடையுஞ் ஜயமடையுந் திருப்பயங்குகளில் வி-  
2 னிதிருப்ப இருநிலமும் பெருமை யெய்த எண்டிசையுங் குடை நிழற்ற மனன-  
3 வரெல்லாம் வகிறைஞ்ச மரபிலெ வருமுடி சூடித் தென்குமரி முதலாகிய  
4 திரைக்கட வெலையாகப் பாரமுழுதுங் கயலாணை பரஞ்சு செங்கொலுட-  
5 ன் வ[மு]ர மன்னிய விரலி[ ] ஹாஸநத்து உலகமுழுதுடையாளுடன் விந்[றி]-  
6 ருகருளி மாமுதல் மதிக்குலம் விளக்கிய கொமுதற் கொச்சடையபகு-  
7 ரான திருவனச்சக்கரவத்திகள் ஸ்ரீவல்லவதெவற்கு யாண்டு ன ருவது  
8 பாகனூற்கூற்றத்துச் சொழாணகலுத-வெ-தீமங்கலத்து விட்டருளின வெ-  
9 காயிலில உள்ளாலை அழகியபாணடியன கூடத்துப் பள்ளிக்கட்டிலில்  
10 பாணு[ ] ராஜனி வெணுகருளியிருந்து புரவரிதனைக்களத்தார் செய்யத்திருவாய்-  
11 மொழிகருளினபடி தென்க[வ்\*]லக[நா]ட்டுச் செந்நெரிக்கட்டிக் கள்[ரூர்] ஸ்ரீமுல-  
லூ[ர]-  
12 நமுடையார் கொயிலில பாகனூர்கூற்றத்துச் சொழாணகலுத-வெ-தீமங்க[ ]லத்-  
13 து ஸ்ரீமூலன திருக்கடலூர்ச சுப்பிரமண்ணியன சிராமனான சொசிகாமணிஸ்ரீமூல-  
14 ராயனும் அதிஜயமங்கலத்துக் காவிட்டன் முத்த சிராமபட்டனும்<sup>1</sup> வடுகன் ஆதித்த-  
னும் கருமாணிக்கஞ்  
15 சிராமனான ஸ்ரீவல்லவ ஸ்ரீமூலமாராயனும்[ ] கருமாணிக்க னுத்தனும் உள்ளிட்டார் கூட-  
16 லூர் எழுநூறுவித்த கூத்தாடும்தெவறகும் இவர் நம்பிராட்டியாற்கும் திருப்படி-  
17 மாற்றுள்ளிட்டு வெண்டும் நிமகங்களுக்கு இறுப்பதாக நிர்வாத்து ஸ்ரீமூலம் பண்-  
18 ணிக்குடுத்த ஸ்ரீமூலப்படி சொழாணகச்சு-வெ-தீமங்கலத்து மெல்பிடாகை இ-  
19 வர்கள் காணியான பட்டகநிச்சி பழம்படி நிலம் முன்றரையெ இரண்டுமாவும் மு-  
20 ன்னுடையாரும் பழம்பெரும் ஸ்ரீமூலதெயமாய வருநிறபடியும் தவிர்ந்து யாண்டு  
21 முனராவது முதல் இத்தெவா[ ] வகய காரணமை மிகாழ்ச்சி உள்ப்பட புரவரிவிளாக-  
22 மெனனும் பெயரால் வெறு பிறித்த அஹாயமுள்ப்படத் தெவதான இறையிலியாகப்  
பெ-  
23 தவெண்டுமென்று கவிங்கத்தரையன் நமக்குச் சொன்னமையில் தென்க[வ்\*]லகநாட்டுச்  
பெ-  
24 சகலொர்கட்டிககள்னா ஸ்ரீமூலஸ்தாநமுடையார் கொயிலில் பாகனூற்கூற்றத்துச்  
சொழ[ ]-  
25 னகலுத-வெ-தீமங்கலத்து ஸ்ரீ[ ] னன் திருக்கடலூர்ச சுப்பிரமண்ணியன் சிராம-  
னான செ-  
26 [ ] சிராமணி ஸ்ரீமூலமாராய]னும் காவிட்டன் வடுக னுதித்தனும் முத்த சிராமபட்டனும்<sup>2</sup>  
கருமாணிக்கஞ் சிராமனான ஸ்ரீ-  
27 வல்லவ ஸ்ரீ[ ] மாராய]னும் கருமாணிக்க னுத்தனும் உ[ ] ளிட்டா-  
28 ா கூடலூர் எழுநூறுவித்த கூத்தாமெதெவறகும் [ ] இவா ந]ம்பி-  
29 ராட்டி[ ] யா]ற்கும் திருப்படிமாற்றுள்ளிட்டு வெண்டும் நிம[ ] தங்]களுக்கு-  
30 ம் திருவழாப்படிக்கும் நிர்வா[ ] த்து ஸ்ரீ மூலம் பண்ணிசகுடுத்த  
31 ஸ்ரீமூலப்படி சொழாணகலுத-வெ-தீமங்கலத்து மெல்பிடாகைப் ப-  
32 ட்டகநிச்சியான புரவரிவிழாசம் நிலமாய வடுகநா[ ] பிலாற்றுக்கு  
33 பகிநஞ்சாங்[ ] கண்ணா[ ] கூவாணைவகிககு வடக்கு யெம் பாடகமும் யெ [ ] ம்  
34 பா[ ] டசடி]ம் யி[ ] ம் பாடகமும் யெ [ ] ம் பாடகமும் யெ [ ] ம் பாடகமும் யெ [ ] ம் பா-

<sup>1</sup> The word முத்த சிராமபட்டனும் is engraved in smaller characters over த்துக் காவிட்டன்.

<sup>2</sup> Here the name முத்த சிராமபட்டனும் is engraved below the line.

- 35 டகமும் யெம் பாடகமும் யகம் பாடகமும் உயெம் பாடகமும் இப்பிவ-  
 36 றுக்கு மெற்கு யசு ச<sup>1</sup> இவதிக்வு வடக்கு யெம் பாடகமும் யகம் பாடக-  
 37 மும் யெம் பாடகமும் யடு ம பாடகமும் ய[சு]ம் பாடகமும் யெம் பாடக-  
 38 மும் யெம் பாடகமும் யகம் பாடகமும் உயெம் பாடகமும் இப்பிலாறுக்கு  
 39 மெற்கு யெ[ச] இவதிக்வு வடக்கு யெம் பாடகமும் யகம் பாடகமும் ய-  
 40 சம் பாடகமும் யடு ம பாடகமும் ய[சு]ம் பாடகமும் யெம் பாடகமும் யெம் பா-  
 41 டகமும் யகம் பாடகமும் உயெம் பாடகமும் இப்பிலாற்றுக்கு மெற்கு யெ[ச] இ-  
 42 வதிக்வு வடக்கு யெம் பாடகமும் யகம் பாடகமும் யெம் பாடகமும் யெம் .  
 43 பாடகமும் யசு ம பாடகமும் யெம் பாடகமும் யெம் பாடகமும் ய[சு]ம் [பாட]-  
 44 கமும் உயெம் பாடகமும் இப்பிலாற்றுக்கு மெற்கு ய[சு] ச இவதிக்வு வ[ட]க்[கு ய]உ  
 ம்  
 45 பாடகமும் யகம் பாடகமும் யெம் பாடகமும் யடு ம பாடகமும் யசு ம பாட-  
 46 கமும் யெம் பாடகமும் யெம் பாடகமும் யகம் பாடகமும் உயெம் பாடகமும் [இ]-  
 47 ப்பிலாற்றுக்கு மெற்கு உயெ ச இவதிக்வு வடக்கு யெம் பாடக[மு\*]ம் யக [ம் பாட]-  
 48 கமும் யெம் பாடகமும் யடு ம பாடகமும் ய[சு]ம் பாடகமும் யெம் பா[டக]-  
 49 மும் யெம் பாடகமும் யகம் பாடகமும் உயெம் பாடகமும் உயெம் பாடகம் வடக்-  
 [டை].  
 50 ய [டு] ம் உயெ ச ம பாடகமும் இப்பிலாற்றுக்கு மெற்கு உயெ ச இவதிக்வு வடக்கு ய[உ][ம்]  
 51 பாடகமும் யகம் பாடகமும் யெம் பாடகமும் யடு ம பாடகமும் யசு ம பாடகமு[ம்]  
 52 யெம் பாடகமு[ம்] யெம் பாடகமும் யகம் பாடகமும் உயெம் பாடகமும்<sup>2</sup> உயெம்  
 பாடகத்தில வடக்கடை-  
 53 ய பாடகம் [டு] ம் உயெ ச ம பாடகமும் இப்பிலாற்று மெற்கு உயெ டு இவதிக்வு வட  
 54 க்கு யெம் பாடகமும் யகம் பாடகமும் ய[ச]ம் பாடகமும் யடு ம பாடகமும் [ய]-  
 55 சு [ம்] பாடகமும் யெம் பாடகமும் ஆக பழமபடியி . ஸெழந்துடி<sup>3</sup>

No. 295.

(A.R. No. 7 of 1894).

ON THE WEST WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] ணகக் [வ]ஹு ஓகெஸகேளகோ[ஓ]வகாஜக்ஷ [||\*] ஸாஸநய  
 ஸாஸநய ஸ-  
 2 ஷ்ரீ [||\*] ஸ்ரீ-ஓஹு நவாவிதய [||\*] ஸ்ரீபாண்டிநாட்டு மதுரோதயவழநாட்டுத்  
 தென்கல்லக-  
 3 நாட்டு பராக்கிரமபாண்டியபுரத்து ஸ்ரீமூலஸூநமு[டை\*]யார் கெயில் சிவவாக்கிய-  
 தெவன் திரு-  
 4 க் காவணத்துக் கூடி ந்[றைஓ] [பெருகிருகூட்ட]த்து ஸ்ரீருடி ஸ்ரீஓ ஹஸூரோ  
 5 சம் தென்கல்லகநாட்டுப் பரா[க\*]கிரமபாண்டியபுரத்து வியாபாரி பெரும . ஈரு  
 6 டையான் தெவன் மன்னு திவாகரனுக்கு தாநி-  
 7 த்தெவா தெவதானத்து நாயனா திருகண்ணைக்குக்கு-  
 8 [கு]மணை இரண்டும் தபலிய[ா]ர்க்கெ மடமாக தன் வஸு-  
 9 நா[ய]நார் ஸ்ரீபண்டாரத்தெ ஓடுகெ இமடம் தபலியர்க-  
 10 கே விலை ஒற்றி தன்மதாரம் செவ்வதாக செய்தமை-  
 11 க்கு அருளால் நாற்பத்தெண்ணாயிர ஸ்ரீகணத்தார் ளுத்து  
 12 இப்படி அறிவேன் ஸ்ரீவாலு[தெ]வன் உதையலாலுட்டந் ளுத்து  
 13 இப்படிக்கு திருப்பதியம் [விண்ணப்பந்] செய்யும் பும உடைய[பி]ள்ளை ளுத்து  
 14 . . ரும் பழ [ம்படி ஷ] வ்யுதெயமுமாய் வருகிற[படிய] ளுத்து  
 15 முன்றாவது முதல் இத்தெவற்கெ காரணமை மிகாட்ச்சி உ[ட\*]ப்ப-  
 16 டப் புரவரிளிளாகமென்னும் பியரால் வெறுபிறித்து அ[சு]ராய-  
 17 முன்ப்படத் தெவதான இறையிவியாக இட்டுக்குக்கத் திருவாய்-  
 18 மொழிகுருளினபடி இவை தென்னவனமுதலிநாட்டு முவெகவெளா  
 19 னெழுத்து இவைகொ மெழுருடையான கணபுரவன் குவலய[டா]ரான கு-  
 20 மணராஜ னெழுத்து || இந்நிலத்துக்குத் [தி]ருவாய்க்கெள்வீத் திருமுசுபுரவாக-  
 21 ன் செய்தருளின உள்வரி[ப்ப]டி அகராய முன்ப்படத் தெவதான இறையி[வி] இடப-  
 22 டிக்[கு]மாவ[து] . . . க்கும் உள்வரி தென்கல்லகநாட்டு சென்களரிக-

<sup>1</sup> Stands for சதிரத்த.

உயெ பாடகமும் is written above the line.

<sup>3</sup> The rest of the inscription cannot be traced.

- 23 ட்டிக்கள்ளூர் ஸ்ரீமுலஸாநமுடையார் கொயிலில் பாகனூறகூற்றத்துச் சொழாக்க-  
 24 ளுதபுலெ-கிமங்கலத்து வுராஹுணன் திருக்கடலூர் சுபிரமண்ணியன் சிராமனான செ-  
 25 ரசிகாமணிவ்ருஹமாராயனும் கருமா[ணி\*]க்கம் சிராமனான ஸ்ரீவல்லவஸுஹமாராய-  
 26 னும்  
 27 உள்ளிட்டார் கூடலூர் எழுநூறவித்த கூத்தாடும்தெவற்கும இவர் நம்பிராட்டி-  
 28 யாற்கும் திரு[ரு\*]ப்படிமாறமுள்ளிட்டு வெண்டும் நிமககளுக்கு இறுப்பதாக யா-  
 29 ண்டு ன வதின் எதிராமாண்டு முதல் அகராயமுளப்பட தெவதான இறையிலி  
 30 யிட்ட பாகனூறகூற்றத்துச் சொழாக்கலுதபுலெ-கிமங்கலத்து திருக்கடலூர்ச்-  
 31 சுபிரமன் சிராமனான செரசிகா[ம\*]ணிவ்ருஹமாராயனும் கருமாணிக்கம் சிராமனான  
 32 ஸ்ரீவல்லவஸுஹமார[ா\*]யனும் உள்ளிட்டார் கூடலூர் காணியாய் இத்[தெவற்]க்கு  
 33 தன்மதானமாக இவர்கள் திர்வா[ர்\*]த்து [குடு]த்த வுரோணப்படி [இவ்வூர்] மெல்பி-  
 34 டாகை பட்டகுறுச்சி பழம்படி நில மு[னறையெ] இரண்டுமாவும் [மு]ன்னுடை-  
 35 யாரும் பழம் (பழம்) பெரும் வுரோணதெயமுமாய் வருகிறபடியும் யா[ண்\*]டு ன வதி-  
 36 ன் எதிராமாண்டு முதல் தவிர்ந்து இத்தெ[வற்]கெய காரணமை மிகா[ள்]ச்சியுள்-  
 37 ப்பட புரவரிவிழாகமென்னும் பெயரால் வெறியறித்து யாண்டு [ன] ஆவ[தி]ன் எதிரா-  
 38 மாண்டுமுதல் அகராயமுளப்பட தெவதான இறையிலி[யான]மைக்கு இவை புர-  
 39 வரிதிணைக்கழத்து முகவெட்டி ஆவங்குடையா னெழுத்து இவை புரவரி தி[ணை]க்கழங்-  
 40 [காள]க [ந]ழுத்து வரிக்கூறு விரன்ச்சாதிர முவெகவெளா னெழுத்து இவை புர-  
 41 வரிதிணைக்களநாயகம் பொன்பற்றிஉடையா னெழுத்து இவை புரவரிதி-  
 42 ணைக்களந[ா\*]யகம் காவனூரகிழவ னெழுத்து இவை புரவரிதிணைக்களமுகவெ-  
 43 ட்டி காட[ை]ககுடையா னெழுத்து இவை புரவரிதிணைக்கழநாயக மாயலூரு-  
 44 [டை]யா னெழுத்து  
 45 இவை தெவர்கன்மி கண்[ண]ந திருப்புவணமுடையாநாந விரையாவிடங்-  
 46 கலட்டன் எழுத்து ||—இவை செரமகொழன் எழுத்து ||—இவை  
 47 கிறணிஞ்சான் எடுத்தபாதமான பொன்மாளிகைப்பிச்சன் எழுத்து [||\*]

## No. 296.

(A.R. No. 8 of 1894).

ON THE SOUTH WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ[||\*] பூதலமடகை புகழொடும் பெ[ா]லிய வெதமு கமிழு மெல்மையில் விளங்க  
 2 கற்புடைத் திருமகள் பொற்புயத் திருப்பத் திகிருநா[ரு]ஞ் சக்கரவாளமுஞ் சூடும் பு-  
 3 வனமு மெழுங் கவிப்ப வெண்குடைநீழல் செங்கொல் நடப்ப நா-  
 4 [டொறு ம]தியமும் நாயமு[ம்] வ[வ]வங்கொள் ஆடகப் பொருப்பி லரைசமி திரு-  
 5 ப்பச சுஜரமார்[டி\*] விசரன பூட்டிய ஆரமும் அலங்கலு[ம\*] அ[மு]குடன் திகழ விளை-  
 6 யும் புலியும் விவலுஞ் சுரம்புக ஆணைமந்வர் அடிமலர் சூட மரபில வன  
 7 மணிமுடி சூடி விலகிய கதி(ர்)ரொளி விரலிஹாவநத்து உலகமுழுது-  
 8 டையாரொடும் விற்றிருநுருளிய மாபு தல் மகிக்குல[ம\*] விளக்கிய கொமுதல் கொ-  
 9 ச்சடையவதாரான திருஹவநச்சக்கரவத்திகள் ஸ்ரீகுலசெகரதெவற்கி யாண்டு உ-வதி-  
 10 ந் எதிராமாண்டு தென்கல்லகனாட்டு ஸ்ரீமுலஸாநம உடைய பரமலூமி-  
 11 கழுக்கு தென்கொங்கில் பெருமாழ் விரசொழதெவர் சா[ம]னரில் சொழன்  
 12 சிலம்பனான விரசொழ இலங்கெழூரதெவநென் இன்னாயனா[க்\*]கு உ-  
 13 த்தராயனத்துக்குத் திருமஞ்சணத்துக்கும் அமுதுபடிக்கும் [வெண்டு]-  
 14 ம் கறி அமுது செய்யமுதக்கும் எ[மு]நுள வெண்டுவ[ண]வுக்கும் மாஹெ-  
 15 ஸூரவ-ஓஜைக்கும் ஸ்ரீபண்டாரத்து ஓடுகென மெற்ச்ச[ல]ரகை  
 16 கத்தியான அச்சப் பத்து இவ்வச்சிற் பொலிவு கொண்டு சநூரதித்த[வத் செல்]-  
 17 வதாக கல்லில் வெட்டுவித்துக் குடுத்தொம் தெவ[ா]கநமிகள[ளாம] இது ஓ-  
 18 ஹெழூரக்கண்காணி செவ்வா[க்\*]ளும் சிகாரியஞ் செய[ய\*]வாரும் இவ்வரைவொம்[||\*]

## No. 297.

(A.R. No. 9 of 1894).

ON THE SAME WALL.

- 1 || ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருமகள் புணரப் பு[கள்]மகள் விளங்க  
 2 விசகிரமஜயமகள் பொற்புயத் திருப்பக் கனகமெருவிற்

- 3 கயல் விளையாட இருநிலத் தொருதனி வெண்குடை நீழற்ற [உய]-
- 4 ரு மணிமுடி தனுரிமையிற் சூடி உலகு பொது நீங்க ஒரு-
- 5 கொலொச்சி வஞ்சிமனனரும் வடபுல வெண்குடை அஞ்சி வந்த-
- 6 தைஞ்சி அடிமலர் சூடி மன்னிய விரலிஹாவநத்து உல-
- 7 கழுமுதுடையாரொடும் விற்றிருகருளிய(ர) மாமுதல் மதி[க்]குல-
- 8 ம் விளக்கிய கொழுதந் கொமாறபன்மரான திருஉவநச்சககர-
- 9 வத்திகள் ஸ்ரீபராக்கிரமபாண்டியதெவற்கி வாண்டு<sup>1</sup>

## No. 298.

(A.R. No. 10 of 1894).

ON THE SAME WALL.

- 1 ஸ்ரீ[||\*] திருமடையும் ஜயமடையும் திருப்புயங்களி [வினிகிரு]-
- 2 ப்ப இருநிலமும் பெருமை எய்த எண்டிசையுங் குடை நீளற்ற மன்னவரெல்ல[ர]-
- 3 ம் வகிறைஞ்ச மரபிலெய் வநு முடி சூடித் தென்குமரியே முதலாகத் திரைக்-
- 4 கடலெ எல்லையாகப் பார்முமுதுங் கயலாணை பரணு செங்கொலுள் வளர வி-
- 5 ரலிஹாவநத்து உலகமுமுதுடையாரொடும் விற்றிருகருளி மாமுதல் மதிக்-
- 6 குலம் விளக்கிய கொழுதந் கொச்சடையபந்ரான திருஉவநச்சககரவத்திகள்
- 7 ஸ்ரீவல்லபுடெவற்கு யாண்டு ச வது பாண்டிமண்டலத்து சொளா[ககச்சது]-
- 8 லெ-திமங்கலத்து [ப]த்தாஞ்செரி கொம்புறத்து ஆள்க்கொண்ட . . . . .
- 9 ஸ்ரீபூமிச்சா[னியும்] ஸ்ரீதெவநங்கைச்சானியும் இவ்விருவரும் [தென]க[ல்\*]லகநாட்டு  
செ-
- 10 கனெரிகட்டிக்கள் ளார் உடையார் ஸ்ரீமுலஸூனமுடையாற்கு வைச்ச திருநகாவி-
- 11 ளக்கு க-க்கு ள் க-க்கு எரிப்பது ஆக பொலியூட்டாக ஒடுக்கின பொந் எட்டரை-  
மா[றி\*]பொந் [ந]-ப<sup>2</sup> ம்
- 12 நிலைவிளக்குக்கு ஒடுக்கின எட்டரைமாந் பொந் க-ப<sup>2</sup> ம் ஆக பொந் ச-ப<sup>2</sup>நாற்கழஞ்சும்  
பண்-
- 13 டாரத்து ஒடுக்கினமையில் இத்திருவிளக்கு சகராவித்தவர் வெவர் ஸ்ரீபண்டாரத்தெ  
செ-
- 14 ல்விதாகக் கல்லில் வெட்டுவிச்சொம் தூற்ப்பில் ஸ்ரீதரபட்டன் ஸ்ரீபூணி இஸ்ரீல-மியிந-
- 15 ன்கைச்சானியும் ஸ்ரீதெவநங்கைச்சானியும் இவ்விருவொம் இப்பொன் நாற்கழ-
- 16 ஞ்சும் ஸ்ரீபண்டாரத்துக் கைக்கொண்டு இத்திருவிளக்குச் செலுத்துவிக்க கடவிடு- . . . . .
- 17 [யனெ]ன் ஸ்ரீவல்லபுரத்து வியாபாரி தெவர்கண்டன்தயாபாலன்னென்
- 18 இப்படிக்கு இவை லாராஅசி பூவந் வயிரமெகன் எழுத்து இப்படிக்கு இ-
- 19 வை லாராஅசி மாதவன் விதிவிடங்கள் எ[ழு]த்து காஸ்யவந் கண்ணன் ஸ்ரீமுலஸூன-
- 20 னமுடையானென் இவை என் எழுத்து இப்படிக்கு நித்தகல்லியாணநம்பி எழுத்து
- 21 இப்படி அறிவென் எடுத்தபாதம நிறணிஞ்சான் பொன்மாளிகைப் பிச்சன் எருத்து  
இப்ப-
- 22 டிக்கு இக்கொயிலில் கைக்கொழன் ஆகித்தன் கண்ணனாந அ[வ]நி நாராயண[ன்\*] எழு  
த்து [||\*]

## No. 299.

(A.R. No. 11 of 1894).

ON THE INSIDE OF THE NORTH WALL OF THE SECOND PRAKARA OF THE SAME TEMPLE.

- 1 ஸ்ரீ[||\*] திருவாய்க்கெழவிக்குமெல் ஸ்ரீகொச்சடையபன்மரான திருஉவநகரு-  
வ[த்தி]கள் ஸ்ரீவிக்கிர-
- 2 மபாண்டியதெவற்கு யாண்டு ச வது லியானநாயற்று வ-ஓலு-வகூத்து நவமியும்  
வியாழக்கிழமையும்
- 3 பெற்ற சொதிநாள் தென்கல்லகநாட்டு உடையார் சிமுலத்தானமுடையநாயனார் திருத்-  
தைப்பூசம் தி-
- 4 ருப்பாவாடை அமு[த\*] செய்தருளச் சொழமண்டலத்து இராசராசவ[ள]நாட்டு தனி-  
யூர் கிழைச்செரியில்
- 5 . . . [நாரணன்]திருவிதி . . . . . ருப்பித்து . . . . . ரை இவை  
. . . . .

<sup>1</sup> The inscription is left unfinished. <sup>2</sup> ப stands for கழஞ்ச

- 6 திராதித்தவற் அமுதுசெய்த[ருள சி]பண்டாரத்தி(ல்) லொடுக்கின அச்ச [சு] இவ்வசக ஆறுக்கும் ஆண்டு ஒன்-  
 7 றுக்கு அச்ச ஒன்று உபையம் அரிசி இருதூணிக் குறுணியாக அரிசி சகய இவ்வரிசி நா[ற்]கலனெ தூணி-  
 8 ப்பதக்கும் திருத்தைப்பூசம திரு[ப்பா]வாடை [அ]முதுசெய்தருள சிபண்டாரத்-  
 தி[டு]ல [அ]ளப்பதாக[வு]ம் [இ]ப்படி ச-  
 9 ந்தி[ர]ாதித்தவற் செல்வதாக க[ல\*]னிலும் செம்பிலு[ஞ்] செ[இ]து ஆகிசெண்டெ[ச்]-  
 சா[தெவ]ா அருளால் தெவகன[ம்\*]கள் . . . . .  
 10 . . . . . [பாரிசெ]ராம் இப் டக்கு தெவகனமிகள்  
 11 இப்படிக்கு தெவகனம் பெரியதிருச்சிறமபலமுடையானான சந்[திரபூஷ]ணப்பட்டன்  
 எழுத்து இப்படிக்கு சிகாரியம் கிழ்செம்பியநாட்டு மு . . . . .  
 12 . . . . . எழுடை[ய]ான் [ந]ாராயணன் இரட்டை எழுத்து இப்படிக்கு  
 சிமாடு[கச்சவ]ரக் கண்காண் கண்[ணு]டையான் சிமுலத்தானமுடையான-  
 13 ன வி . விடங்கமுலெ[ந்த]வெளான எழுத்து [||\*]

## No. 300.

(A.R. No. 12 of 1894).

IN THE SAME PLACE.

- 1 லுஷ்டீ ஸ்ரீ [||\*] பூமருவிய திரு[ம\*]டந்தெயு[ம்] புவிமடந்தையும் புயத்திருப்ப நா[ம]ரு-  
 விய[கலை]மடந்தையும் ஜயமடந்தையும் நலஞ்சிரடப[க்] கொள[ர்\*]ந்த சினைப்பு]-  
 வியுங் கொ[டு]ஞ்சிலை-  
 2 யுங் குலை[ந்]தொ[ளி]ப்ப வாளா[ர்]ந்த பொற்கிரியெல் வரிக்க[ய]ல்சள் விளையாட இருங்-  
 கடல [வ]லை[யத்] தினி[த]றம் பெருக்க கருங்கனி கடி[ர்\*]து செங்கொல நட[ப்]ப ஒரு  
 குடை[நிழ] வி[ரு]ந்-  
 3 [ல]ங் குளிர முவ்வகைத்தமிழு முறைமையில் விள[ங்]க நால்வகை வெ[த]மு[ந]வின்று  
 ட[ன்] வளர [ஐ]வ[வ]கை வெழ்வியுஞ் செய்[வினை] [யி\*]பற்ற அறுவகைச் சமயமு  
 மழகு[டன்] திகழ  
 4 எழுவகைப் [ப]ராட[லு] மியலுடன பரவ எண்டிசைய[ள]வு[ஞ்] சக்கராஞ் செல்[வ]க்  
 கொங்கணர் [உ]ந்கர் கொசலா மாளவர் சிங்கணர் தெ[விங்]க[ர்\*] [சி]னார் குச்சரர்  
 வில்வவர் மகதர் விக்கல[ா] செ[ம]பியா  
 5 பல்லவர் முதலியர் பாறத்திவரெல்[வ]ராம முறைவிட மருளென [வொ]ருவர்மு-  
 டெ[ரு]வர் மு[மை]மு[றை] கட[வத] திறைகுண[ந்] திறைஞ்ச இலங்கொளி மணி-  
 முடி இந்திர[ன\*] [மு]ட்டிய பொல[ங்]கதிரார மா[வினி]ற பொலி[ய] ப[னி]-  
 6 [ம]லற்த் தா[ம]ரைத் திசைமுகன படைத்த மனுநெ[ற்] தழை[ப்]ப[மணி]முடி சூடி]-  
 ப் பெ[ரான்]னி[சூ]ழ்[னாட்டு] புவி யானை [பொய]கலக கன்னிகு[ழ்]னாட்டுக் [கய]ல்  
 விளையாட . . . . .  
 7 வெழமும் பரப்[பித்] தஞ்சையு மு[ற]ந்தையு[ஞ்] செந்தழல் கொளு[த்]தி கால்[யு]ம்  
 கிழை நீன்று கவனிழற்ற . . . . . நிலை[ழி]த்துக் கூ[ட]மு மா[ம]தினும்  
 கொ[பு]ரமு மாடாங்கு மாடமு [ம]ர[ளி]கையு[ம்\*] [ம]ண்ட[ப]மும் ப[ல]வி]-  
 8 டத்து[த்] தொழுது வந்தடையார் நி[ரு]பர் தந்தொகைய அழுத க[ண்]ணீர் ஆறு  
 (ப)பரப[பி]க் க[மு]தைகொண் டுழுது . . . . . ச் செம்பியனைச் சினம் [பி]ரிய[ப்]  
 பொருது சரம்புக வொட்டியு[ம்] பொன் மணிமுடி ப[றி]த்து]-  
 9 [ப்] பா[ண]லு[க்]குக் குடுத்தருளிப் பா[ட]ரு[ஞ்] சிறப்பிற பருகி வான்றெயும் ஆ[ட]கப்  
 புரிசை[ச] ஆயிரத்தளியி[ற்] சொரவ[ளவ] . . . . . [ண்]டபத்து [விரர்] அடிஷெ-  
 கஞ்செய[து] புகழ் வீர்த்து நா[னும்] பராச[ர்] நாம[ந]தலை  
 10 விடு[வித்து] மிழந தருகண்மதசானெமெல்கொண்டு நிராழிவைய[ய]முழுது[ம்] பொத-  
 வழித்த [கூ]ரா[ழியு] . . . . . மெல்கொண்டு பொ[ய]டைய[ப]டாத வரு-  
 மறை தொந்தணா வாழ் தெயவப்புவிபூர்  
 11 [தி]ருவெல்லையிற் [பு]க்கு பொன்னம்பலம் பொலிய ஆடுவார் பூவையுடன மன்னுந்  
 திருமெனி கண்[டு] மன[ங்]களி[த்]து[க்] கொலமலாமெ [ல]யனுங் குளிர்குழாய்  
 மாலு[ம்\*] மலற செவ[டி]வணங்கி வாங்கு மெற் . . . . . மிலொழிய வண்  
 டெ[நு]ப்பும் பூ[ங்]கமல[வா]விசூழ்]-  
 12 ப் பொன்னமராபதியில் ஒத்துலகந தாங்கும் மாமெருவை கொணந்த வைத்த[னை]ய  
 சொ[திமணி]மண்டபத் திருந்து சொலைமலி[ப்பு]னற் செ[ரா]னாடு [த]ரணிழந்து

- தாமிரலை தர வருகுவென்]றழைப்ப [ஓ\*]பாள்முடிபுந . . . . . வாள-  
கிரிக்கப்பற[த்]தப் பொ[ள்வளவ னுரிமை]-
- 13 யொடும் புகுந்தி] பெற்ற புதல்வ[னை] நீன்பெரெனறு முன்காட்டி வெற்றியரிய[னைக்  
கிழ் ஸ்ரூந்தி] தொழுதிரப்பந் தானொடி மு[ன்]னிரந்த வெ[ம்மை]ம எ[ல்ல]ர[ங்  
நை]கய்யகலத் தானொடைக[ம] ப[ண்ணி]த் தண்ட[டார் முடி]யுடனொத . . . . .  
[வி]ட[த்]தள[மார் லொ]கைகு[த்] திரிய[விட்]ட[ப]டி[க்கெ]-
- 14 ன்று மிது பிடிபா[ட]ர[க]ெ[ன] பொங்குதி[ரை] ஞால[த்து]ப் [பூ]பாலா தொள்-  
வளங்குஞ் செங்க[யல் கொண்டு]ன[று]ந் திருமுகமும பண்டி[ழந்த] டெ[ச]ரா[ழ]ப[தி-  
யென்]னு [ந]ர[ம]முந் தெ[ரல்]நகரு[ம் மிள] வ[ழங்கி] விடைகொ[டு] . . . . .  
. . . . . [கைக்க]திர் வடவெந்தா தம்பாத மெக]-
- 15 த் தலை[ப]ணிய விரகழ லணிந்து விளங்கிய [ம]ணிய[ணி] விரலிஊலனத்து வழங்-  
[கெழு] கவரி இருமரு[ங்] கசைப்ப கடவென முழங்குங் [க]ழி[ந]ய்வியாணை வட[பு]ல-  
வெந்தர் மணிப்புயம் [பிரி]யா இ[க]குழை [அ]ருவையா தொ[ழ] . . . . .  
[முதுடைய]ாரொடு[ம் வி]ற[தி]ந்[தரு]-
- 16 ளிய ஸ்ரீகொமா[ற]பனமரான [திரி]ஊ[வன]ச்சக்கர[வ]த்திகள் சொண[டு]வழ[ங்கியரு-  
ளிய ஸ்ரீஸூ[ந]பாண்]டியதெ[வர்க்கு] யாண்டு [க]வது பாகநூற்கூற்றத்து ஸூ[ஊ-  
- டெய]ம ஸ்ரீசொழுகுலாந்தகச்சது [ஹே]உமங்கலத்து ரு-செரி குண்டிர் ஸ்ரீவாலு[ஹே]-  
. . . . .
- 17 யாவணக கைய்யெழுத்து தெநகல்லகநாட்டு உடையார் ஸ்ரீமுலஸூானமுடையனையனார்  
[கொ]யிலில் உணெஸூரப்பினையார் [சிவ]நாமத்தால் விற்றுகுடுத்த நிலமாவது  
கூ-ஞ்செரியில் கூத்தந் கண்ண நுள்ளிட்ட வரி . . . . . வலூர் . . . . .
- 18 . . திருக்கடலூர் பிரமணி நங்கையாண்டாள்ச்சாரி பக்கல் எந் ம . . . ராம .  
. . . . . கூஞ்செரி திருவெள்ளறை கெளணியன் ஸ்ரீபுரங்கொச்சிராமந் விலை-  
கொண்டுடையனா யனுஹித்து . . . அவநிலம பிலா . . . . . வள்-  
ளறை மலைகுணிய[நி]ன்றாந் தம்ம . . . . . பக்கல் வ . . . . .
- 19 ளானம் பெற்று அனுபவித்து இவன்பக்கல் நான் விலைகொண்டு அ[னுஹித்து] . . .  
. . . . . மாவது அருமொழிதெவப்பிலா[ற்\*]றுக்கு மெறகு உவாகரவதிக்குத்  
தெற்கு ஈ-கூ யிக-பாடகம் . . . . . டைய ரு-ளை இலாஹகத்து திருக்க  
. . . . .
- 20 நா[ராயண]ஊட்ட[ன்] பக்கலும் இவந் தம்பி பிரமணியந் சிராமந் பக்கலும் . . . . .  
. . . . . கொண்டுடையனா யனுஹி[த்து]ம் இவனிற் பின்பு(த்) திருவெள்ள-  
றை . . . . . 1

## No. 301.

(A.R. No. 13 of 1894).

ON THE INSIDE OF THE SOUTH WALL OF THE SAME PRAKARA.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] பூதலவணிகை மெதக விளங்க மந்தரமார்[வினி விந்]திகை[ர] யிருப்ப புயவ-  
ரைதழுவி வயமகள் [க]ளிப்ப மயவறு சிறப்பின் மாமுனி தெரிந்த வியலிசைநா[டக]  
மெழிலபெற வளர விஞ்சினங் கூற மதக்களி[று\*] [நடாத்தி] வெஞ்சின வெங்கை  
வில்லுட னொளிப்ப திககடிப்படு-
- 2 த்து சக்கரஞ் செல்லப் பெளவ மானிலம் பாத்திவர் பொதுவறத் தெய்வ மெரு[விற்]  
செயல் விளையாட வொன்றுபுரிநெஞ்சத் திருவருகைப் பிறப்பின முனனூல மார்பின  
நான்மறையாளர் மாகவிசும்பின வானவர்க் கமை[த்த] யாகவெழவி யிடந்தொறு  
மியல ஐம்புலன்கட்க்கு மருமைசா-
- 3 லறு[வ]கைச் செம்பொருட் சமையஞ் சிருடன் பரவ எழுபொழில் கவித்த முழுமதிக்  
கவிதை திருநிலவு சொரிந்த விருநிலவரைப்பின் வெங்கவி கடிந்த செங்கொல நடிப்ப  
விண்பொருஞ்சிகர மாதிரவெண்கொட் டெண்பெருங் களிற்றுமிசை மகனெற  
வொன்பது கண்டத் தயர்புலவெந்த ரன்-
- 4 புடன் வணங்கி யருந்திறை காட்டி [ம]ணியுடமுடிமெ லடிமலர் சூட மணிமுடி சூடி  
வளங்கெழுகவரி செசெம்பியர் திரண்டருகசைப்ப விரசிங்காதன மெருநாப்பட்  
கடவுள்மின்(ன்) கற்புத்திகழ வுடன்முடி சூடி யுலகம பொற்றச் செருமவிதா[னை]ப்  
பார்புர வெந்தர் கடகத்தொளு [மா][க]மும பிரியா வொடரிநெடு-

<sup>1</sup> The end of the record is lost.

- 5 ங்கணெண்டொடி மகளிர் திலதந் தலமெற் செவடி வைக்கு முலகமுழுதுடையாரொடும்  
விறறிருந்தருளிய மாமதிமதிக்குலம விளக்கிய கொழுதற் கொச்சடையபன்மரான  
திரலுவனச்சகுவத்திகள் ஸீகுலசெவாடிவர்க்கு யாண்டு இரண்டாவது நாள்  
முப்பத்தைஞ்சினால் மதுரொதயவள-
- 6 நாட்டு மாடக்குளக்கிழ் மதுரைக் கொயிற்ப் பள்ளியறைக்கூடத்துப் பள்ளிப்பிடம் மழவ-  
ராயனில் எழுந்தருளி இருந்து மழவராயர் ஸ்ரீரீகர்கள் செல்வத்திருவாரூர் ஊர்கொளகி-  
மடத்து ஆசாரியஸிஷ்யரில் தற்புருஷஸிவர் செய்யத்திருவாய்மொழிந்தருளின்படி  
இவ்வாசாரியர் மாடக்கு-
- 7 ளக்கிழ் மதுரைத் திருஞானசம்பந்தன் மடத்துக்குப் பாகனூர்க்கூற்றத்துச் சொழ-  
குலாந்தகச்சதுவெ-ஹிமங்கலத்து ஸீவல்லவன்கட்டளையிலும் பராக்ரமபாண்டியன்-  
கட்டளையிலுந் தம்பெரால் ஐயன் மழவராயர் விலைகொண்டு குடுத்த இந்த நிலமும்  
பராக்ரமபாண்டியன்கட்டளைக் கிழ்கூற-
- 8 றில் யஜ்முத்தியாண்டான் பற்றாய் ஐயன் மழவராயர்க்குக் காணியாய் வர[க்\*]குடுத்த நில  
மும் உட்பட இவ்வூர் கடமையிறுக்குங் கொலால் வெவிநிலம் இரண்டாவது முதல்  
காராண்மை மியாட்சியும் அந்தராயமும் வினியொகமு மாக்க[க்]லமு[ந் தடி]ப்ப-  
தக்கும்பாடிகாவலுந் தருவதான அச்சம் காரியவா-
- 9 ரா[ச்சியும்] . . . . . பாட்ட[மும்] . . . . . விக்ரகப்பெறும் மற்றும் . . .  
. . . . . ட்டனவும் உட்பட மடப்புற இறையினியாகப் பெறவெணுமென்று ஐயன்  
மழவராயர் நமக்குச் சொன்னமையில் இ[வூர்] ஸ்ரீரீகர்கள் செல்வத்திருவாரூர்  
ஊர்கொளகிமடத்து . . . . . ன்மடமா[ய]-
- 10 மாடக்குளக்கிழ் மதுரைத் திருமடத்துக்குப் பாகனூர்க்கூற்றத்துச் சொழகுலாந்தகச்-  
சதுவெ-ஹிமங்கலத்து [க்]வல்லவன்கட்டளையிலும் பராக்ரமபாண்டியன் கட்டளை-  
யிலுந் தம் பெரால் ஐயன் மழவராயர் விலைகொண்டு குடுத்த நிலமும் பராக்ரம-  
பாண்டியன்கட்ட-
- 11 ளைக் கிழ்கூற[றில் யஜ்முத்தியாண்டான் பற்றாய் ஐயன் மழவராயர்க்கு . . . . . இவர்க்குக் குடுத்த  
நிலமும் உட்பட இவ்வூர் கடமையிறுக்குங் கொலால் நிலம் வெவியும் இவ்வாண்டு  
முதல் காராண்[மை] மியாட்சியும் அந்தராயமும் வினியொகமு மாக்கலமுந் தடிப்ப-  
தக்கும் பாடிகாவலு-
- 12 ந் தருவ . . . . . பஞ்சபிவி சந்து . . . . . றும்  
மற்றும் எப்பெர்ப்பட்டினவும் உட்பட மடப்புற இறையினியாக இட்டு வரியிலார்  
எழுத்திட்ட உள்வரியும் நம் . . . . . ந் தரச்சொன்னெனும் கைக்கொண்டு  
இப்படி ஊராஜிக்யவற் செல்வதாகக் கல்லிலுஞ்-
- 13 செம் . . . . . டிவித்து திருவாய்மொழிந்தரு . . . . . ல்விநாட்டுத்  
தடங்கண்ணிச்சிற்றாருடையான் சொறன் உயயநினறாடுவானான குருகுலத்தரயன்  
எழுத்து || இவை மிழலைக்கூற்றத்துக் கிழ்கூற்று வெட்சியூரா[ன மு]ம்முடிசொழி-  
நல்லூர் டெட்டனுடையான் . . . . .
- 14 . . . . . செவ்விருக்கைநாட்டுச் . . . . . ல்லூர் அரையன் விரத-  
முடித்தானான, பல்லவராயன் எழுத்து || உ ஸ்ரீரீகர் திரலுவனச்சகுவத்தி  
கொனெரினமைகொண்டான் ஐயன் மழவராயர் ஸ்ரீரீகர்கள் செல்வத்திருவாரூர்  
ஊர்கொளகிமடத்து ஆசாரியர்
- 15 சிஷ்யரில் தற்புருஷ[ற்]கு இவ்வா[ண்டு]மாடக்குளக்கிழ் மது . . . . .  
ந்தன்மடத்துக்கு பாகனூர்க்கூற்றத்துச் சொழகுலாந்தகச்ச[ருப்பெதிமங்]கலத்து  
ஸ்ரீ[வல்லவன்கட்ட]ளையிலும் பராக்ரமபாண்டியன்கட்டளையிலும் தம் பெரால் ஐயன்  
மழவராயர் . . . . . குடுத்த நிலமும் பராக்ரம-  
பா[ண்டியன்க]-
- 16 ட்டளைக் கிழ்கூற[றில்\*] முர்த்தியாண்டான் பற்றாய் ஐயன் மழவராயர்க்குக் காணியாய்  
இவர் குடுத்த நிலமும் உட்பட இவ்வூர் கடமைஇறுக்குங் கொலால் வெவிநிலம்  
இரண்டாவது முதல் காராண்மைமியாட்சி[யும்] அந்தராயமும் வினியொகமுமாக்க-  
லமுந் தடிப்பதக்கும் பா . . . . . தருவதான அச்சம் [காரியவாரா]ச்சியும்
- 17 [வெ]ட்டிபாட்டமும் [பஞ்ச\*][பிவி] சந்துவிக்ரகப்பெறும் மற்றும் எப்பெர்ப்பட்டவும்  
உட்பட மடப்புற இறையினியாக [இட]ப்பெறவெணுமென்று ஐயன் மழவராயர்  
நமக்குச் சொன்னமையில் இவர் ஸ்ரீரீகர்கள் செல்வத்திருவாரூர் ஊர்கொளகிமடத்து  
ஆசாரியர் மடமான மாடக் . . . . . மதுரைத் திருஞானசம்பந்தன்மடத்து-



- 18 ப் பாகனூர்கூற்ற [செ]ரமுகுலாந்தகச்சதுவெ—மங்கலத்து ஸ்வல்லவன்கட்டளையி-  
 . . . . . கும்பாண்டியன்கட்ட[ளையிலு]ந் தம் பெரால ஐயன் மழவராயா  
 விலைகொண்டு கு[டுத்த] நிலமும் பாகும்பாண்டியன்கட்டளையி கிழ்கூற்றில்  
 யஜ்முர்த்தியாண்டான் பற்றாய் ஐயன் மழ . . . . . ர்க்குக் கா[ணியாட்சி வரக்]-  
 குடுத்த நிலமும் உட்ப-
- 19 [ட]இவ்வூர் [கடமைக்]கொலால் நிலம் வெலியும் இவ்வாண்டுமுதல் காராண்மை  
 மியாட்சியும் அந்தராயமும் வினியொகமு] மாக்கலமுந் தடிப்பதக்கும் [பாடிகாவ-  
 லும்] தருவதான அச்சுந காரியஆராச்சியும் வெட்டிபாட்டமும் பஞ்சபிளி சந்து-  
 விக்கிரகப்பெறும் மற்றும் எப்பெர்ப்பட்ட . . . . . உட்பட்ட[ட] கட . . . . .
- 20 லார் எழுத்திட்ட உள்[வரியு]ந் கெழ்வியுந் தரச்சொன்னொம் இப்படி லஜாஜிக்யுவற்  
 செ[வ்வ]தாகக் கல்லிலுஞ் செம்பிலும் வெட்டுவித்துக்கொள்க இவை [வடதலை]ச்-  
 செம்பி[நா]ட்டு நல்லூர்க்குறிச்சி உலகமுண்டான தெவனான செம்பியதரய நெ-  
 ழுத்து || யாண்டு உவது நாள் [ராயசு] இவை மிழலைக்கூற்றத்து வடபாம்பாற்றுத்-  
 தண்[ணி]-
- 21 [ரண்டக்குடயான்] . . . . . க்கு[டைய]ரான் தெவபரா . . . . . முவ . . .  
 . . . . . எழுத்து || இவை[வ] கருங்குடி நாட்டு கா . . . . .  
 [கி]ர்த்திவிசாலையநல்லூர் நக்கன் இரட்டையான தொண்டைமாளெழுத்து||  
 . . . . . அந்தராயமுமுட்பட
- 22 ட மடப்புற . . . . . வராயவூரிகள செவ்வத்திருவாரூர் உகூகொளகிமடத்து  
 ஆசாரியர் மாடக்குளக்கிழ் மதுரைத் திரு ஞானசம்பந்தன்மடத்துக்கு இரண்டாவது  
 முதல் காராண்மை மியாட்சியும் அந்தராயமும் வினியொக . . . . . லமுந்  
 தடிப்பதக்கும் பாடிகாவலும் . . . . . காரியவாரா-
- 23 ச்சியும் . . . . . கிரகப்பெறும் மற்றும் எ . . . . . பட்ட-  
 னவும் உட் . . . . . இறையிலியாக இவர் ஸிஷூரில் த[ற்புரு]ஷஸிவர்-  
 பெரால் மழவராயர் பாக[னூர்]\*க்கூற்றத்து(த்து)ச் சொழுகுலாந்தகச்சது . . .  
 . . . . . து ஸ்வல்லவன்கட்டளையிலும் பரா[க்கிர]மபாண்டியன்
- 24 கட்ட . . . . . ம் பராக்கிரமபாண் . . . . . கூற்-  
 லில் யஜ்முர்த்தி . . . . . பற்றாய் மழவராயர்க்கு அருளாய் இவர் குடுத்தகி-  
 வமும் உட்பட இவ்வூர் கடமை இறுக்குக் கொலால் கூ க வி நிலம் வெலியும்  
 இவ்வாண் . . . . . மியாட்சியும் அந்தராயமும் வி[னியொ]கமு மாக்கல-
- 25 முந் த[டிப்ப]தக்கும் பாடிக . . . . . காரியவாராச்சியும் . . . . .  
 . . . . . ம் பஞ்சபிளி சந்து . . . . . றும் மற்றும் எப்பெர்ப்பட்டனவு . . . . .  
 . . . . . புற இறையிலியாக இட்டமைக்கு இவை புரவுவரிதிணைக்களநாயகம் வெ . . .  
 . . . . . ரான இரவிகுலமாணிக்கநல[லூர்க்கொ]ன ஜடாதர-
- 26 னான . . . . . வரிதிணைக்களநாயகம் . . . . . வெற்கு-  
 . . . . . பரா[ந்]தகநல்லூர் க[ட்ட]குறிச்சியு[டை] . . . . .  
 நாராயணான ஜீனத்த[ராய] நெழுத்து இவை புரவுவரிதிணை[க்க] . . . . .  
 . . . . . த்த வடபாம்பாற்று த[கி]யூர் . . . . . மொழிதெவநல்[லூர்]
- 27 . . . . . திணைக்க[ள]நாயக்க . . . . . வரி  
 திணைக்களநாயகம் த . . . . . காவலூ[ர்க்கிழவ]ன் . . . . .  
 . . . . . பெருமாளா-
- 28 ன [ம]கத[ராய] நெழு[த்து] [||—இவைப்]புரவுவரிதி[ணைக்கள]நாயகம் [மி]ழலைக்கூற்-  
 தத்து வட[பாம்பாற்று] வைகுந்தநல்லூர் சிறுவம்பூருடையா[ந்]  
 [ஆ]ளுடையான் அழகனான [மாதவ]ராய[ய] நெழுத்து || இவை புரவரிதிணைக்கள-  
 நாயகம் மிழலைக்கூற்றத்து [வடப]ரம்பாற்றுத் த . . . . . ண்டக்குடியான  
 தரணி-
- 29 விச்சாதிரநல்லூர் அண்டக்குடையான் தெவ[பிரா]ன் அழகியமணவாளான குரு-  
 குலராய நெழுத்து || இவை கருங்குடிநாட்டு கிணைட்டுரான [கி]ர்த்திவி[சாலை]யநல-  
 லூர் நக்கன் இரட்டையான தொண்டைமா நெழுத்து || இவை மிழலைக்கூற்றத்துக்  
 கிழ்கூற்று த[ச்ச]னாருடையான் அரு . . . . . [செவக]த்தெவனான வா-
- 30 னாயிராஜ நெழுத்து || இவை மிழலைக்கூற்றத்து [ந]டுவிற்கூற்றுப் புல்லூர்க்குடிப்  
 பொன்பற்றியுடையா[ன்] அரயன் விரதமுடித்தான முனையதர[ய] நெழுத்து ||

- இவை மிழலைக்கூற்றத்துக் கிழ்கூற்றுசெய்யானழ . [ப]ராசுமபாணடியநல்லூர்ப்  
பொன்பற்றி[யு]டயான் திருப்பூணடிஉடையான் திருவாங்கதெவனா-
- 31 ன காங்கெ[கயராய]ெனழுத்து இவை மிழலைக்கூற்றத்து [நடு]விற்கூற்றுத் தஞ்ச[னா]-  
ருடையான் அழகியமணவாளன் சிங்கப்பிரானான விசையராய [னெ]ழுத்து || இவை  
மிழலைக்கூற்றத்து [நடு]விற்கூற்றுப் பரவி[லிமங்க]லத்துப் பு . லேயுருடையான்  
பரஞ்சொதி[சன்]மனான செகிராஜ னெழுத்து || இவை [வடதலைச்]செம்பி-
- 32 நாட்டு . . . . . னான சிவல்லவன் அழகியம[ன]வாள[னான] காலிங்க-  
ராஜ னெழுத்து இவை வெண்[பைக்குடிநா]ட்டுக் காவனூர் அரயன் கங்கைகொண்-  
[டான]ன சுந்தரபாண்டியவாணியிராஜ னெழுத்து || இவை கருங்குடிந[ாட்டு]க்  
கிணை[டிரான] கிர்த்திவி[சா]லயந[ல்\*]வூர் த[ன்ம]பாலஅழகனான கள . . . . .
- 33 . . . . . ட்டுக் காவனூர் அரயன் . . . . . பெருமாள்  
. . . . . [நடு]விற[சுற்று]ப் புலவூர்க்காடிப்பெரு . . . . .  
. . . . . பிரம[ாயிராஜநெ]ழுத்து || இவை [புரவுவரிதிணை]ககளநாயகம்  
மிழலை . . . . .
- 34 . . . . . பழந்திபராயனெழுத்து || [இ]வை புரவுவரி[திணைக்கள]  
நாயகம்மிழ[லைக்கூற்ற]த்து . . . . .
- 35 ஸ்ரீ ஸ்ரீ கொச்சடை[ய]வழி-ரான திரைவ . . . . . [த்தி]கள் ஸ்ரீகல-  
செகரதெவற்கு யாண்டு உ[வது து]லாநாயற்று அபரபகூத்து வலியும் வியாழக்கிழ-  
மையும் பெற்ற ஶ்ரீமஸிஷ-த்து[நாள் ப]ராகனூற்கூற்றத்து வு[ஜ]பெயம் ஸ்ரீ[செ]-  
ராளந்தகச்சது . . . . . மண்டபத்திலே ஶ்ரீமஹாஜநமும ஹட்ட . . . . .
- 36 ஶ்ரீமஹாஜநமும ஹட்டக்குறைவறக் கூடியிருக்க உடையார் [மழ]வராயர் ஸ்ரீமஹாஜநமும ஹட்ட-  
திருவாரூர் ஶ்ரீமஹாஜநமும ஹட்டக்குறைவறக் கூடியிருக்க உடையார் [மழ]வராயர் ஸ்ரீமஹாஜநமும ஹட்ட-  
யொழி குடுத்தபரிசாவது இந் . . . . . யர் மாடக்குளக்கிழ மதுரைத்  
திருஞானசம்பந்தன் [தி]ருமடத்து . . . . . கொலால இறைபிளி  
இட்ட நீலம் வ . . . . .
- 37 வ்வாண்டு முதல் த[டி]க்குறுணியும் எப்பெற்பட்ட ஸஹாவினியொகமுந் தவிரவெணு-  
மென்று தந்[வ]ஷ-சிவர் அபெகூக்க நிலம் வெளிக்கும் இவ் . . . . .  
. . . . . த்த[வ]ந் தடிக்குறுணியும் ஸஹா[வினி]யொகமும எப்பெர்ப்பட்டனவும்  
தவிர்ந்தமைக்கு . . . . . வடிமங்கலத்து ஶ்ரீமஹாஜநமும ஹட்ட-  
. . . . .
- 38 இவை நாராயணன் வாஸு[டெ]வஹட்டன் பொ[ன்னம்]பல[ந]ம்பி எழுத்து இப்படிக்கு  
இவை ஸ்ரீவா[ஸு]டெவன் [ஸ-டு]ரியடெவஹட்டன் பொ[ந]ம்பி . . . . .  
. . . . . ட்டபொசன் உகூ[பா]ணிஹட்டனான உத்தம[நம்பி] எழுத்து  
இப்படிக்கு . . . . . நுவாங்கப்பிச்சன எழுத்து || இப்படிக்கு . . . . .
- 39 . . . . . பூண்டி சொலைப்பிரான் ஹட்ட[ட]லொயாஜி எழுத்து ||  
இப்படிக்குஇவை . . . . . ன் எழுத்து || இப்படிக்கு திட்டை  
. . . . . ஹட்டன் எழு[த்து][\*] . . . . .  
ரவிருஞ்சொலை நாராயணஹட்டன் எழு[த்து][\*] . . . . .
- 40 . . . . . [இப்படிக்கு இவை] காட்டுக்குறி சொமயாஜி ஹட்டன்  
எழுத்து [\*] . . . . . யாஜி . . . . . லொ . . . . .
- 41 . . . . .

## No. 302.

(A.R. No. 14 of 1894).

IN THE SAME PLACE.

- 1 || உ ஸ்ரீ ஸ்ரீ [\*] பூவின்சு[ழ]த்தி மெவி விற்ப்பு மெ[தினி]மாதா நிதியிற் புணர  
[வயப்பொர்மடந்தை] ஜயப்ப[யு]யத் திருப்ப [மாக்கலைமட]ந்தை வாக்கினில் விளங்-  
2 கத் திசை யிருநான்கு மிசை [நி]லா வெறிப்ப மறைநெ[றி] வளர மனுநெறி திகழ  
வறநெறிச்சமையங்க(ள்) ளாறுந் தழைப்ப கான[வ]ங்கைய [ய] வில்லுடன்  
றுரந்[து]
- 3 மி(ன)னங்கனகாசலத்து விற்ப்பு எண்கிரி [கு]ழந்த எழுகடல் வெழுப்பொழில்  
வெண்குடை கிழற்ற இருங்கொல் நடப்ப கொடு[ங்]கவி கடு[ங்]கி ரெடு[ம்]பிலத்-

- 4 (த்) தொளிப்ப வில்லவர் செம்பியர் விராடர் [ம]ராடர் பல்லவர் திறையுடன் முறை-  
முறை பணிய இருநெயியனவு மெ[ர]ருநெயி யொங்கஇன்னமுதாகிய இ[ய]லிசை[ச]-
- 5 [ந]ராடகம் மன்னி வளர மணிமுடி சூடி விளங்கி கதி(ர்)ரொளி விரலி[௦]ஹா[வ]நத்து  
விறீருந்தருளிய கொச்சடையபன்மரான தி(ரி)புவனச்சக்கரவத்திகள ஸ்ரீசுவ-
- 6 செகரதெவற்கு யாண்டு முன்றாவதி னாள் ஆயிரத்திரண்டினால் ம[து]ரையுதையவள-  
நாட்டு மாடக்குளக்கிழ் மதுரைக்கொயில் பள்ளியறை யுள்ளாலைப் [ப]ள்[ளி]-
- 7 ப்பிடங் கா[வி]ங்கராசனி [லெ]ழுந்தருளியிருந்து தென்கல்லகநாட்டு உடையார்  
ஸ்ரீமுலலூரமுடையார்கொயில் ஸ்ரீகாரியஞ் செ[ய்வா]னும தெவர்(கன்)-
- 8 கன்[மி]யும்(ஞ்) செய்யத்திருவாய்மொ[ழி]ந்தருளி[னப]டி இத்தெவற்கு திருச்-  
சாந்து சாத்தியருள வெணடுவனவுககு படியரணி[பக]வதியன் கண்டியதெவன்
- 9 பாகனூர்க்கு ற்றத்து சொ[ழ]குலாந்தகச்[சது]வெ-ஓ[ஓ]மங்கலத்து க[ர\*]ராண்மையாக  
விலைகொண்டெய நிலமுட்ப[ட] பழ[ம்பாட]க[ப்படி] அஞ்சமாக்காணி [ய]-
- 10 ரைக்காணி நில முன்றாவ[தி] நெதிர நாலா]மாண்டு முதல் அந்தராயமு வி[னி]யொக-  
முட்பட தெவ[தா]ன இறையிலியாக இடப்பெறவெணு[டு]மன்று ஐய்யன்
- 11 கா[வி]ங்கரா[ய]ன் நம[க்]கு சொன்னமையில் இத்தெவர்க்குத் திருச்சாந்து சா[த்]தி-  
யருள வெணடுவனவுக்கு படியரணிபகவதிய[ன்] கண்டியதெ[த]வன்
- 12 காராண்மையாக இவ்வூரில் விலைகொண்டெய நிலம் உ[ள்]ப்பட பழம்பாடக[ப்\*]படி  
அஞ்சமாக்கா[ணி] அரைக்காணி நிலம் முன்றாவ[தி] . . . . .
- 13 ண்டு முதல் அந்தராய வினியொகம் உள்ப்பட தெவதான இறையிலியாக இட்டு வரி-  
யி(ல்)லார் உள்வரியும் நம் ஓலையும் தரச்சொன்னொ[ம்] [இப்]படி . . . . .
- 14 கொண்டு திருச்சாந்து சாத்தியருளப்பண்ணுகவென்று சந்திராதித்தவல் செல்வதாக  
கல்லிலும் செம்பிலும் வெட்டிக்கொள்க என்று திரு[வாய்மொழிந்தருளி]-
- 15 னார் இவை புறப்பறனைநாட்டு புத்தா(ர்)ருடையான் பொன்னன சூரி[ய]தெவ(ன்)னான  
செதரயப்பல்லவரையன் [எ]ழுத்து யாண்டு முன்றாவது அந்தராயமும் வி . . . . .
- 16 உள்பட தெவதான இறையிலி இட்டபடிக்கு [வு]ள்வரி தென்கல்லகநாட்டு உடையார்  
ஸ்ரீமுலலூரமுடையார்க்கு திருச்சாந்து சாத்தியருள வெணடுவன . . . . .
- 17 . . . . . வதின் எதிர் முவாமாண்டு முதல் அந்தராய வினியொக(ம்) மு[ள்]பட தெவதான  
இறையிலி[யாய்] யிறுப்பதாக பாகனூர்க்கு ற்றத்து சொழகுலா[நதகச்ச]-
- 18 . . . . . ஓம[ங்க]லத்து படியரணிபகவதியான கண்டியதெவன கொண்டிட்ட நில[ம்\*]  
உள்பட பழம்பாடக[ப்\*]படி நிலம் அஞ்சமாக்காணி அரைக்காணியும் முன்றாவ-  
தின் எ-
- 19 . . . . . யாண்டு முதல் இவை புரவுவரிதிணைக்களநாயகம் புறம்பறனைநாட்டு  
நிர்மடையூ(ர்)ருடையான உபகரிபுக[ழ்]ழாபரணான தென்னவதரையன் எழுத்த[ம்\*]
- 20 . . . . . [ரந்தவன்] விழுப்பரையன் எழுத்த[ம்\*] இவை ந . . . ராயன் எழுத்த[ம்\*]  
இவை வா(ண்)ணராயன் எழுத்த[ம்\*] இவை வ[யிரா]தராசன் எழுத்த[ம்\*][ம்\*] இவை  
ஈழுத்தரையன் எழுத்த[ம்\*] இவை . . . . .
- 21 . . . . . தராயன் எழுத்த[ம்\*] இவை குமணராயன் எழுத்து [ம்\*] தி[வ]வனச்சக்கரவத்தி  
கொனெரிந்மெய கொண்டான் தென்கல்லகநாட்டு உடையார் ஸ்ரீமுலலூரமுடையா-
- 22 . . . . . ற் ஸ்ரீகாரியஞ் செயிவாலுக்கும் தெவகன்மிகளுக்கும் இன்னாயநார்  
திருச்சாந்து சாத்தியருள வெணடுவ . . . . . கண்டிய-  
தெவன் . . . . .
- 23 . . . . . த்து சொழகுலா[ந்தக]ச்[சது] வெ-ஓ[ஓ]மங்கலத்து . . . . .  
குடுத்த நிலம் உள்பட பழம்பாடக[ப்]படி ஐ[ஞ்ச]மாக்காணி அரைக்காணி[யும்] . . . . .
- 24 . . ன்றாவதி நெதிர முவாமாண்டு முதல் கடமை அந்தராய வினியொக . . . . .  
. . . . . த் தெவதான இறையிலியாக இடப்பெறவெணும்[என்று] ஐய்யன்  
காலிங்கராயன்
- 25 நமக்குச் சொன்னமையில் இத்தெவற்கு திருச்சாந்து சாத் . . . . .  
. . . . . வுக்கு படியரணிபகவதியான கண்டியதெவன் இவ்வூரில் காராண்மை  
விலைகொண்ட நில-
- 26 . . ம் முட்பட பழ[ம்\*]பாடகப்படி ஐஞ்சமாக்காணி அரைக்கா[ணி] . . . . .  
. . . . . வதி(ன்)நெதிர முவாமாண்டு முதல் கடமை அந்தராயமும் வினியொகமும்  
உள்பட தெ-

- 27 வதான இறையியாக இட்டு வரியி(ல்)வார் உள்வரியும் நங் . . . . .  
 . . . . . தாச்சொன்னொம் [I\*]இப்படி கைக்கொண்டு இத்தெவற்கு திருச்சாந்து  
 சாத்தியருளு-
- 28 [வ]தாக கல்விலும் செம்பிலும் வெட்டிவி[த்து]க்கொள்க என்[று] . . . . .  
 பெருமணலார் மந்திரி ஆ[தித்தெவன்] . . . . . [எழுத்து] [I\*] யாண்டு  
 முன்றாவதின் நாள்
- 29 . . . . . சன் எழுத்து [I\*]இவை பல்லவராச[ன்] எழுத்து [I\*]

## No. 303.

(A.R. No. 15 of 1894).

ON THE NORTH WALL (INSIDE) OF THE ENCLOSURE OF THE TEMPLE AT VIKKIRAMANGALAM,  
 SAME TALUK AND DISTRICT.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [I\*] கொற்சடைப[ன்]ம[ரான\*] திருபுவனச்சகரவதிகள் ஸ்ரீசந்தரபாண்டிய-  
 தெவற்கு யாண்டு கூ ஆவது துவ[ரந]யற்று கவாவகந்த-ஃ ஸ்ரீபதியு [ச]னிக்-  
 கிழமையும்
- 2 பெற்ற பூசத்து நாள் மதரைஉ[தை]த[யவள]நாட்டு மாடக்குளக்கிழ்த் திருப்பரங்குன்-  
 றத்து மொலகி, வகதி கிழைமடத்தில் முதலியார் ஸிஷ்யர்களில் அழகியதிரு-
- 3 ச்சிற்றம்பலமுடையார்க்கு . . . . . நாட்டுத் தெசிபபட்டணமான ஐயம்பொழில்  
 விக்ரமசொழபுரத்து நகரத்தொம் நிலவிலைபுமாணம் ப-
- 4 ண்ணிக்கடுத்த பரிசாவது இன்னகரத்துத் தென்பிடாக்கை கிழைக் கிழவனெரி விற்-  
 பா ணி[சைந்து] வீ[ற்று]க்குடுத்த இதற்கு எல்லைஆவது இவ்வூற்குச் சூழ-
- 5 வலைக்குக் கிழைவலை இப்பற்றில் சுட்டிதை செங்குளப்பற்றுக்கும் கண்ணினல்லூற்பற்-  
 றுக்கும் மெற்கு தென்னெல்லை கருமாத்தூற்பற்றுக்கும் பூத்தாளெரிப்பற்றுக்கும் வ-
- 6 டவெல்லைக்கு வடக்கும் மெவெல்லை சிராளெரிக் கிழைவலைக்குக் கிழக்கும் வடவெல்லை  
 அரியாளெரிப்பற்றுக்கும் காரைக்குளப்பற்று-
- 7 க்கும் தென்னெல்லைக்குத் தெற்கும் ஆக இசைந்த பெருநான்கெல்லைக்குட்பட்ட குளமிர-  
 ண்டும் குளப்பருப்பும் நீர்கொவையும் நீர்நிலமும் புன்செய் கரு-
- 8 ஞ் செய்களும் நத்தமு[ம்\*] நத்தப்பாலும் களருந் திடலும் மெனொக்கின மரமுங்  
 கிழைக்கின கிணறு[ம்\*] மீன்படு பளளமுந் தென்படுபொதும்பும் புற்றுந்
- 9 தெற்றியு[ம்\*] ஆமைதவழியும் உடம்பொடியுஞ் சுகொடு[ம்\*] படி[த்\*]தூறையும்  
 இவ்வூற்குப் பொகிற சிறுவழி பெருவழிகளு மிப்பற்றில் காடும் ஒடைகளும் வெள்-
- 10 ளமும் வெள்ளச்சா[ய]வும் இக்குளத்தில் நீர்வாரிகளும் நீர்கொவைகளு[ம்\*] மற்றும்  
 எப்பெற்(யற்)பட்ட ஸமத்தப்பிராதிக்களும் இற்றைநாளால் எம்மிவி-
- 11 சந்து விலை நிற்செயித்த இராசி ரத் இப்பணம் ஆயிரமும் விலையாவணக்களரியெ காட்டி  
 யெற்ற வை[ச]செவவறக் கொண்டு விலைப்பிறமாண-
- 12 ம் பண்ணிக்கூடுத்தொம் விக்ரமசொழபுரத்து நகரத்தொம் திருப்பரங்குன்றத்துக்  
 கிழைமடத்து முதலியார் ஸிஷ்யர்களில் அழகியசிற்றம்பலமுடையாற்கு இ-
- 13 ப்படி விற்றுக் . . . . . த . . . . . [கிழவ]னெரி விற்றமுறை . . . . .  
 கும்படி நன்செய் புன்செய் கருளய் தறியிறை செக்கிறை [த]லையெர்படவெண்டு-  
 கொள் ளீ
- 14 னியொ[சு] . . . . . [இ]வ்வகைப்படி வந்தவிறை இறையில் இன்னகர  
 மிந்த மரியாதி மாப்பெ . . . . . ல் மாவிழக்காடு
- 15 ஒன்றுமு[க்] . . . . . [வி]ழுக்காடு . . . . . [விழுக்] . . . . .  
 . . . . . துண்பாராக[வும்] இன்னகரப்பற்று நிச்சயிப்பு இறுக்கிலும் பயிர  
 . . . . . யிறுக்கிலும் இக்கி-
- 16 கைக்கிழ . . . . . இப்பெருநான்கெல்லை[க்குள்] . . . . . ரியாதியா  
 விற்றுத்த மனைப்பெற்றில் இதனால் வந்த அரைமனைக்கு [ஒன்று]முக்கால் விழுக்காடு
- 17 இறுத்துண்பாராகவும் இப்படி விற்றுக்குடுத்த இவ்[வி]றைமுறைக்கும் இக்குள[ங்]-  
 களுக்கும் இப்பற்றுக்களுக்கும் திருக்கும் பாசிக்கும் இதுவெ விலையொலையும்
- 18 பொருட்[செ]வவொலையுமா[வ]தாகவு மிதுவல்லது வெறுவிலையாவணச சலாவணப்  
 பொருளமாவறுதிப பொருட்செவவொலை காணவங் கா-
- 19 ட்டவுங் [சு]டவதின்றியெ ஒருகாலாவது மிருகாலாவது முக்காலாவதும் ஒலைகுறறம்  
 எழுத்துக்குற்றஞ் சொற்குற்றம் பொருட்குற்றம் மற்று மெப்பெ[ற்]பட்ட குற்றமு-

- 20 ன் குற்றம[ன்]றியெ விற்று விலைப்பிரமாணம் பண்ணிக்குடுத்தொம் [\*]இப்படி விற்றுக்-  
குடுத்த இக்கிழைக் கீழுவனெரி மதுரைஉதை . . . . .  
[நாய].
- 21 னார் கெ[ர]யிளிற் திருமலையிலெ கல்வினும் செம்பிலும் வெட்டுவித்துக் குடுத்தொம்  
விக்கிரமசொழபுரத்து நகரத்தொம் அழகியசி . . . . .
- 22 இப்படிக் [கி]வை சொக்கன் னாயனான உலகபால(ன்) நெழுத்து[\*] இப்படிக் கிவை  
திருச்சிறமம்பலமுடையான் . வப்பெருமாளான அமரு . . . . .
- 23 இப்படி[க் கி]வை [நா]யன் பெருங்கருணை ஆளான வணிகஞூரியன்(ன்) நெழுத்து [\*]  
இப்படிக் கிவை . . . . . கியதெவன் ஆவத்துக்காரத்தானான அனை . . . . .  
. . . . .[எழு]த்து[\*]
- 24 இப்படிக் கிவை நாயன் கொங்கனான உலகமாதாக்கள் எழுத்து [\*] திருச்சிறமம்பலமு-  
டையான் விதிவிடங்கனான வழுகியதரையன் எழுத்து [\*]இப்படி[க் கி]வை
- 25 தெவன உடையானான கன[க]பாலன் எழுத்து [\*] எழும்பொது அரியதுமுடிச்சானான  
பஞ்ச[ச\*]வனபல்லவ[வரை]யன் எழுத்து [\*]ஆனந்தன் கூத்தாவொன்
- 26 எழுத்து [\*]வெண்டவ . . . . . ன ஆண்டான்பிள்ளை எழுத்து [\*]இப்படிக் கிவை  
நகரக்கணக்கு இ[ராம]னான [அழ]கியபாண்டிய . . . . . எழுத்து[\*]
- 27 [இ]ப்படிக்கு இவ்வெழுத்து வெட்டினென் றடியகாரவாரநான் எழுத்து[\*]

## No. 304.

(A.R. No. 16 of 1894).

ON THE NORTH WALL OF THE SIVA TEMPLE AT KIRAMATTUR, MADURA TALUK AND DISTRICT.

- 1 ஸ்ரீ ஸ்ரீ[\*] சொழன்றலைகொண்ட . . . . . ற்கு யாண்டு நான்கு இதனெதிர  
அஞ்சு இ
- 2 வவாண்டு களக்குடிநாட்டுக் க . . . . . [ச்ச]மால் சாத்தன் திருமாதூர்  
ஹாராநீக்-
- 3 கு இத்தெவர் நாராயநா[ழி] . . . . . நியதம் உழக்கு நெய் எரிய வச்ச தி-
- 4 நுநொந்தாவிளக்கு ஒன்ற . . . . . வெட்டிக்கு[டுத்][து\*] அரையன் முனியாக்-  
குடை-
- 5 வசம் அடுத்த ஆடு [அறுப]¹ . . . . .

## No. 305.

(A.R. No. 17 of 1894).

ON THE EAST WALL OF THE MANDAPA IN FRONT OF THE PUSHPAVAVANESVARA SHRINE AT  
TIRUPPUVANAM, SIVAGANGA TALUK, RAMNAD DISTRICT.

- 1 திருவாவநகரவத்தி கொநெரினெமெகொண்டான் திருப்புவணத்துக் தண்டல்நாய-  
[க\*]ஞ் செய்வார்களுக்கு திருப்புவ-  
2 ணமுடையநாயினார் தெவதானம திருப்புவணத்து தனிப்பங்கு பாட்டத்துக்கு எட்டா-  
வது தைம்மாதம் முதல் ஆண்டொ-
- 3 ன்றுக்கு வாடாக்கடமையாகத் தண்டல்மெனி நானூற்று ஐம்பது பொன் இறுப்பதாகச்  
சொல்லி இப்படிக்கு வரியிலார் கண-
- 4 க்காலும் நிறுத்தச் சொன்னொம் இப்படிக்கு இவ்வொலை பிடிபாடாகக் கொண்டு அழ-  
கிய பெருமாள் திருமுகமும் [எ]ழுதிகொண்டு
- 5 திருப்புவணமுடையநாய[னா]ர் கொயிற்கணக்கிலும் தங்களுர்க[ண]க்கிலும் நிறுத்த-  
வித்துச் சந்திராதித்தவற் செல்லக் க[வ்]லிலு-
- 6 ன் செம்பிலும் வெட்டிக்கொளக [\*] இவை தஞ்சலூருடையான் எழுத்து [\*] இவை  
சந்தரபாண்டியப்பல்லவராயன் எழுத்து [\*]கடியாண்டு
- 7 ஒன்பதாவது நாள் முப்பதெட்டு [\*]

## No. 306.

(A.R. No. 17-A of 1894).

IN THE SAME PLACE.

- 1 வலுக்கொகல்க்கவதீலுக்கிலொகாராண[ச\*] ஸாஸ[ச\*]ஸா(ஸிவலிஸு)ஸுத[ச\*]  
ஸாஹா [ச\*] ஸ்வலு-  
ஸாஹா [ச\*] ஸ்வலு-

¹ A portion is lost in the middle of the inscription.

- 2 நவாலித[||\*] [||\*] நம்பிள்ளை பராக்கிரமபாண்டியதேவர்க்கு யாண்டு ஒன்பதாவது நான் சிங்கநாயிற்றுப் பூறுவபகூத்து அஷ்டமியும் புத-
- 3 ன்கிழமையும் பெற்ற அலுஷத்து நான் . . . . பங்கு பாட்டத்துக்கு எட்டாவது தைம்மாதம் முதல் நம்பி-
- 4 தேவர்நங்கைப்பரிப்பார கொலணவர் கணக்கா கன்மிகளுக்கு ஒலை வரக்காட்டுகையில் இதுக்கு
- 5 இவ்வாண்டுமுதல் வாடாக்கடமையாக நிறுத்துவித்து மெனியிறுக்கும் பொன் நாடாற்று ஐம்பத[\*] இப்பொன் நாடாற்று ஐம்பதம்
- 6 ஒன்றுமுடிகாலும் ஒன்றகாலமாக இறுப்பதாக நங்கைப்பரிப்பார் கொலணவர் கணக்கார் கன்மிகளுக்குச் சொன்னோம்[\*]
- 7 இப்படிக்குக் கல்வினுச் செய்திலும் வெட்டிக்குப்பது . . . . இப்படிக்கிவை சைவாபரணஈட்டா எழுத்து [\*] இப்படிக்கு இ-
- 8 வை மதுரைக்கு வாசகவர் . . . . எழுத்து [\*] இப்படிக்கு அசுசெகர ஈட்டி எழுத்து [\*] அருளாளசந்தரபாண்டிய பிரமாதரா-
- 9 [யன் எழுத்து] [\*] அருளால்வாழவல்லப்பாண்டியப் பிரமாதராயன் எழுத்து [\*] அருளால் மாடாபதியம் திருமலைபெருமாள் எ-
- 10 முத்து [\*] அருளால் கொயிற்கணக்குத் தானவினொதமுவு . . . . [னெ]முத்து[||\*]

## No. 307.

(A.R. No. 18 of 1894).

ON A STONE LYING IN THE SUB-REGISTRAR'S OFFICE COMPOUND AT KALUGUMALAI,  
KOVILPATTI TALUK, TINNEVELLY DISTRICT.

- |   |   |
|---|---|
| 1 ஸ்ரீ ஸ்ரீ[*] கொச்சடைப்பன்ம-<br>ரான                  | 18 தவழ்விது உண்ணில[*] ஒழியா-<br>மெ விற்று விலை.[க்]-      |
| 2 உடையார் ஸ்ரீசுசொழபாண்டி-<br>ய-                      | 19 கலம்)ஞ் செய்துகும்தொம் பெர்-<br>நெச்சா-                |
| 3 தேவர்[*]கு யாண்டு உடுக ஆவது<br>ராஜரா-               | 20 த்து ஊரா[ல்*] இசைக ஊரொம்<br>களியனம்பலத்-               |
| 4 ஜப்பாண்டிநாட்டு முடிக்கொண்ட<br>சொழ-                 | 21 துக்கு இந்நிலம் முன்றுமா விலை-<br>[க்*]கறவிற்று [இ]தி- |
| 5 வளநாட்டு நெச்ச[ற*]நாட்டுப்<br>[பெரு]நெச்-           | 22 லெய் விலை ஆவணச்சலாவண பொ-<br>ரு . . . .                 |
| 6 சுறத்து ஊரா[ல்*] யிசெசை ஊ-<br>ரொம்சொ-               | 23 லை அவிதாகவும் இதுவெய் விலை                             |
| 7 முமண்டலத்து ராஜராஜவளநாட்டு<br>டு-                   | 24 பெ[ர]ருளாச . . . . .                                   |
| 8 சன்னிமங்கலக்கூற்றத்து ராஜகு-<br>லாம-                | 25 கவும இப்ப[ரி] . . . . . வ . . .                        |
| 9 ணிபுரத்து வியாபாரி களியனம்ப-<br>லத்து கு-           | 26 கொ . . . . . ரயிடு . . . . .                           |
| 10 . ளுரூர்ப்படும் கன்னிக்குச்சிவயில்-<br>எ[ல்*]லைக்- | 27 நெச்சுறநா-   |
| 11 கு தெற்க்கும் சா[த்*]தனெரி எ-<br>[ல்*]லைக்குமெ     | 28 ட்டுப் பெர்நெ-   |
| 12 ற்க்கும் நடுவுகிடந் கிணறு ஒன்றும்<br>இதற-          | 29 ச்சுறத்து ப-   |
| 13 கு தலைமாதும் நிலன் முன்று மாவு-<br>ம் ப-           | 30 வித்திரமா-   |
| 14 விதரமாணிக்க[பு]றத்துக்கு உட்பட<br>மரமும் ம-        | 31 ணிக்கன்பு-   |
| 15 சக[கொ]வையும்கிணைக்கின கிண-<br>றும் கண-             | 32 றத்து உ-   |
| 16 ற்றில் நீரும் கலலும் இம்முனாமா<br>நில-             | 33 ய்யக்கொ-   |
| 17 த்தில் உட்பட நிலத்த உடும்பொடி<br>ஆமை-              | 34 ணடான்  |
|   | 35 . . . . .  |
|   | 36 . . . . .  |
|   | 37 தந்ப[க்*]கல் .   |
|   | 38 சங்குளத்து   |
|   | 39 இடையந் ம-  |
|   | 40 ணியந் சாத்-  |
|   | 41 தனந இ[ரண]-   |
|   | 42 சிங்கவிர[செ]-  |
|   | 43 ட்டியெந்   |
|   | 44 கொண்ட ஆ-   |
|   | 45 ட்டுக இ[ல்*]வா-  |
|   | 46 ட்டுமுப்பத்தொந்-                                       |

- 47 றுக்கும திங்-  
 48 கடுமாறு[ம்\*] ஐஞ்ஞ-  
 49 ராழி நெ[ய\*]யும் எ-  
 50 ந் விறதமுள்-  
 51 ள அளவும் [ச]-  
 52 ந்திராகித்[த]-  
 53 [வ]லம் இ . . . . .  
 54 . . . . .  
 55 . . . . . த்துவித்-  
 56 [ய]ந் மணிதெ-  
 57 'யெந் . . . . .  
 58 ளஞ் சிங்கவார எட்டியெந்  
 59 . . . . .  
 60 ஊரார் சொல்ல எழுதினென் ஊர்-  
 கணக்கு ன-  
 61 க்கன் துடர்படி எழு[த்\*]து [||\*]  
 இப்படி அறிவென் ச . . .

- 62 சாலை இடைக்கரை எழுத்து [||\*]  
 இப்படி அ-  
 63 றிவென் இவ்வூர் செகம் பூதன் எ-  
 ழுத்து[||\*]  
 64 இப்படி அறிவென் இவ்வூர் எநாதி  
 [நாரண]  
 65 [னெ]ழுத்து[||\*] இப்படி அறிவெ-  
 ன் பெர் நெச்சரத்-  
 66 து வெள்ளரி எழுத்து [||\*] இப்படி  
 அறிவெ . [||\*]  
 67 கவரையன் கூத்த[ன்\*] எழுத்து  
 [||\*] இப்படி அறிவெ-  
 68 வன் இடையசெந்த[ன்\*] எழுத்து  
 [||\*] இப்படி  
 69 அறிவென் இவ்வூர் பொழன் [சில-  
 ம்]-  
 70 . ன [சுத்தடி விர]செட்டி எழுத்-  
 து [||\*]

## No. 308.

(A.R. No. 19 of 1894).

ON A STONE LYING NEAR THE AYYANAR TEMPLE IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ திருநெச்சுறத்துத் திருமலைமெற்  
 2 [ப]டார[ர்\*]க்குக் களக்குடி மங்ஙல-  
 3 த்துசசெரிச் சாத்தங் காளி இட்ட  
 நொடா-  
 4 விளக்கிரண்டு [ச]ரும் ஒன்று ஆடு  
 இ[ரு]-

- 5 [ப]த்தைந்த[ஞ்ச] இவை ஊரார்  
 நடுநெ[||\*]  
 6 இவனடியாரை சிவ்வித யி-  
 7 விளக்கொன்று ஆடு இருபத்தை-  
 [ந்து][||\*]

## No. 309.

(A.R. No. 20 of 1894).

ON THE ROCK AT THE SAME PLACE ; FIRST SECTION.

- 1 ஸ்ரீ தாதி நெச்சுற<sup>1</sup>

## No. 310.

(A.R. No. 21 of 1894).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ குணசாகர படார-  
 2 ர் சிடன் பெரெயி-  
 3 ற்குடி சாத்தந் தெ-

- 4 வன் செய்வித்த தி-  
 5 ருமெனி [||\*]

## No. 311.

(A.R. No. 22 of 1894).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ இ[வ\*]யூர் புரய-  
 2 ன் செந்தனை சாத்-  
 3 திய செந்தசெ-

- 4 ரிய் செய்[வித்]த தி-  
 5 [ருமெனி][||\*]

## No. 312.

(A.R. No. 23 of 1894).

IN THE SAME PLACE.

The inscription is completely effaced.

<sup>1</sup> This inscription is a fragment.

**No. 313.**

(A.R. No. 24 of 1894).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ திருக்கொட்டா-
- 2 த்று பாதமுல-
- 3 த்தான் சன்மம் பு-

- 4 ட்ப்பணந்தி செ-
- 5 ய்வித்த திருமெ[னி][||\*]

**No. 314.**

(A.R. No. 25 of 1894).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீமலைக்குளத்-
- 2 து ஸ்ரீவத்தமா-
- 3 னப் பெருமாண-

- 4 க்கர் ஸ்ரீநந்தி-
- 5 . . . . .

**No. 315.**

(A.R. No. 26 of 1894).

IN THE SAME PLACE.

- 1 . . . னியக்கி . . . . .
- 2 . . ட்டணத்தி . . . . .

- 3 பெரியடிகள் செய்விச்ச தெவ-
- 4 . . . . .

**No. 316.**

(A.R. No. 27 of 1894).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ திருக்கொட்டாத்து
- 2 உத்தணந்திக்கு-
- 3 ரவடிகள் மாணக்கர்

- 4 சாந்திசெனப் பெரி-
- 5 யார் செய்வித்த திரு[மெ]-
- 6 [னி][||\*]

**No. 317.**

(A.R. No. 28 of 1894).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ திருநறங்கொ-
- 2 ணடை [பல]தெவக்-
- 3 குரவடிகள் மாணக்-

- 4 கர் கனகவிர அடிகள்
- 5 செய்வித்த திருமெனி [||\*]

**No. 318.**

(A.R. No. 29 of 1894).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ வெண்புனாட்டுக்
- 2 குறண்டி இயக்-

- 3 கம் [காடி] செய்வி-
- 4 த்த திருமெனி [||\*]

**No. 319.**

(A.R. No. 30 of 1894).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ இடைககனா-
- 2 ட்டு சிறுபொ-
- 3 முன் பிச்சை கு-

- 4 [ர]த்தி செய்வித்-
- 5 [த] திருமெனி [||\*]

**No. 320.**

(A.R. No. 31 of 1894).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ப[மு]யிறைக்கா-
- 2 ணிக்குரத்திய்
- 3 மாணக்கியர் சிரி-

- 4 . . குரத்தியார்
- 5 [செய்வித்த] திரு[மெனி] [||\*]



**No. 321.**

(A.R. No. 32 of 1894).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ மிழலூர்க்கு-
- 2 ரத்தியார் மாணு-
- 3 க்ஷியார் திருச்சா-

- 4 ரணத்த [படை]கள் செ-
- 5 ய்வித்த தி[ரு]மெ[னி][||\*]

**No. 322.**

(A.R. No. 33 of 1894).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ வெண்பைக்குடி த-
- 2 ச்சந் சங்கக்குர-
- 3 த்திகள் மாணுக்கியார்
- 4 கிரிவிசையக்குரத்-

- 5 தி[ய]ார் செந்தஞ் சாத்தி-
- 6 யை சார்த்தி செய்வித்த தி-
- 7 [ருமெனி][||\*]

**No. 323.**

(A.R. No. 34 of 1894).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ . . . க . . . மகுடி
- 2 . . . சங்கக்குரத்-
- 3 தியார் மாணுக்கியார்
- 4 கிரிவிசையக்குர-

- 5 த்தியார் செந்த சாத்தி-
- 6 யை சார்த்தி செய்வி-
- 7 . . . . . [||\*]

**No. 324.**

(A.R. No. 35 of 1894).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ கொட்டுர்நாட்டு
- 2 சிறு . . . ல்தலி
- 3 சடையங் கொற்றியை-

- 4 சார்த்தி திருச்சாரண-
- 5 த்துக் குரத்திகள் செய்[ய]-
- 6 வித்த படிமம் [||\*]

**No. 325.**

(A.R. No. 36 of 1894).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ குறண்டி . . . தொ-
- 2 ரிபடாரர் மாணுக்க-

- 3 ர் சிறுப்படாரர் செ-
- 4 ய்வித்த திருமெனி [||\*]

**No. 326.**

(A.R. No. 37 of 1894).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ கொட்டுர்நாட்டு பெ-
- 2 ரும்பற்றூர் க-
- 3 த்தங் காமனை சாத்-

- 4 தி திருச்சாரணத்-
- 5 த்துக் குரத்திகள் செய்-
- 6 த படிமம் [||\*]

**No. 327.**

(A.R. No. 38 of 1894).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ திருநெச்சுறத்-
- 2 த்துத் தியங்கு-
- 3 ட்டியைச் சார்-

- 4 த்திக் கான் . . .
- 5 . . . தி செய்வித்த
- 6 தி[ரு]மெனி [||\*]

**No. 328.**

(A.R. No. 39 of 1894).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ திருநெச்சுறத்து
- 2 மாறம்புல்வி
- 3 செய்வித்த படி -

- 4 மம் இதுக்கு கி-
- 5 ஸூரன் றெட்டந் திரு-
- 6 விளக்கு நெ[ய்]

**No. 329.**

(A.R. No. 40 of 1894).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ திருநெச்சு-
- 2 றத்து சாத்தம்-

- 3 பலதெவன் செய்-
- 4 வி . . . . .

**No. 330.**

(A.R. No. 41 of 1894).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ திருநெச்சுறத்-
- 2 து செந்தன் வெ-

- 3 ளான் செய்வித்-
- 4 த திருமெனி |||-

**No. 331.**

(A.R. No. 42 of 1894).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ களக்குடிக்
- 2 காமஞ் சிறு-

- 3 நம்பி செய்-
- 4 வித்த திருமெனி [||\*]

**No. 332.**

(A.R. No. 43 of 1894).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ குறண்டிக் கா-
- 2 விதி கரவிதி

- 3 செய்வித்த தி-
- 4 ரு மெனி|||-

**No. 333.**

(A.R. No. 44 of 1894).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ திருக்கொட்-
- 2 டாற்று வீம-
- 3 ளசந்திரக் கு-
- 4 ரவடிகள் மாண-

- 5 க்கர் சாந்திசெ-
- 6 ன அடிகள்
- 7 செய்வித்[த]
- 8 படிமம் [||\*]

**No. 334.**

(A.R. No. 45 of 1894).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ குணசாகர படா-

- 2 ரர் மாணக்கி |-

**No. 335.**

(A.R. No. 46 of 1894).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ வெண்பிராட்டு சிலன்
- 2 குரக்கு நாயினர் கொ-

- 3 வன் மி[த]ன் செய்-
- 4 வித்த திருமெனி [||\*]

**No. 336.**

(A.R. No. 47 of 1894).

IN THE SAME PLACE.

1 இவன் மணவா-		3 [கு]த்[தி] திருமெ-
2 ட்டி செந்தங்-		4 [னி][[*]]

**No. 337.**

(A.R. No. 48 of 1894).

IN THE SAME PLACE.

1 ஸ்ரீ திருநெச்சுறத்-		4 யை சார்த்[தி] செய்வி-
2 து மாறஞ் சாத்த-		5 த்த திருமெனி
3 ன் சாத்தஞ் செந்தி-		

**No. 338.**

(A.R. No. 49 of 1894).

IN THE SAME PLACE.

1 ஸ்ரீ கனக்குடி ஐயன் களா-		2 யின்றயாபாலன் செ . . .
---------------------------	--	-------------------------

**No. 339.**

(A.R. No. 50 of 1894).

IN THE SAME PLACE.

1 கருவிலகுடிநாட்டு		3 த்தான் செய்வித்த படிம-
2 வளவர் சாத்தன் மற-		4 [ம்]

**No. 340.**

(A.R. No. 51 of 1894).

IN THE SAME PLACE.

1 ஸ்ரீ மெனச்சிநாட்.		3 செய்வித்த திருமெனி [[*]]
2 டியச் சாத்தான்		

**No. 341.**

(A.R. No. 52 of 1894).

IN THE SAME PLACE.

1 ஸ்ரீ கனகனந்தி		4 தபடாரர் செய்வி-
2 பட்டாரகற் மா-		5 த்த திருமெனி [[*]]
3 ணக்க ராதித்-		

**No. 342.**

(A.R. No. 53 of 1894).

IN THE SAME PLACE.

1 ஸ்ரீ பெருநெச்சுறத்து		3 ன் [கு]டியங்கொற்-
2 கொற்றங்குடிய-		4 [ற்] [[*]]

**No. 343.**

(A.R. No. 54 of 1894).

IN THE SAME PLACE.

1 ஸ்ரீ . . சார . ன் .		4 ய்த திருமெனி
2 [பாய்]வெச்ச		5 கால்ப் பொ . . .
3 நாட்டு தச்சன் செ-		6 . இரண்டு . . .

**No. 344.**

(A.R. No. 55 of 1894)

IN THE SAME PLACE.

1 ஸ்ரீ திருநெச்சுறத்து  
2 மயிந்தன் வெளா-

3 ன் செய்வித்த திருமெ-  
4 னி ||-

**No. 345.**

(A.R. No. 56 of 1894).

IN THE SAME PLACE.

1 ஸ்ரீ குறண்டி திர்த்-  
2 தபடாரர் மாணை-  
3 க்கர் க[னக]னநதி-

4 ப்பெ[ரி]யார் செய்-  
5 வித்த திருமெனி !

**No. 346.**

(A.R. No. 57 of 1894).

IN THE SAME PLACE.

1 ஸ்ரீ கரைகுடி . யன் களி-  
2 யானறய்வாணை செ-

3 . . . . .

**No. 347.**

(A.R. No. 58 of 1894).

IN THE SAME PLACE.

1 ஸ்ரீ குணசீக்குடா-  
2 ரசட்டனை பெரையி-  
3 ற்குடி சாத்தந் தெ-

4 வன் செய்வித்த தி-  
5 ருமெனி [||\*]

**No. 348.**

(A.R. No. 59 of 1894).

IN THE SAME PLACE.

1 ஸ்ரீ திருநெச்சுறத்து  
2 நாரணன் முவன செ-

3 ய்வித்த படிமம் [||\*]

**No. 349.**

(A.R. No. 60 of 1894).

IN THE SAME PLACE.

1 ஸ்ரீ திருநெச்சுறத்து-  
2 ச் செந்தங் குடிதா-

3 ங்கி செய்வித்த  
4 திருமெனி [||\*]

**No. 350.**

(A.R. No. 61 of 1894).

IN THE SAME PLACE.

1 ஸ்ரீ இறகூர் குதி-  
2 மாணப்பி செய்-

3 வித்த திருமெ-  
4 னி ||-

**No. 351.**

(A.R. No. 62 of 1894).

IN THE SAME PLACE.

1 ஸ்ரீ நால்கூர்க்குடி-  
2 [ய] னருட்டுணை-  
3 [யா]ர் மகள் மணி-

4 நங்கை செய்வி-  
5 த்த திருமெனி |-

**No. 352.**

(A.R. No. 63 of 1894).

IN THE SAME PLACE.

- |                        |                  |
|------------------------|------------------|
| 1 ஸ்ரீ [நால்]கூர்க்கு- | 4 செய்வ[த்]த தி- |
| 2 டிய னருட்டுணை-       | 5 [ருமெனி] [  *] |
| 3 ய் மகள் மண்ணி        |                  |

**No. 353.**

(A.R. No. 64 of 1894).

IN THE SAME PLACE.

- |                       |                  |
|-----------------------|------------------|
| 1 ஸ்ரீ [நால்]கூர் தொ- | 3 செய்வித்த படி- |
| 2 ட்டாந் தருக்கி      | 4 மம் [  *]      |

**No. 354.**

(A.R. No. 65 of 1894).

IN THE SAME PLACE.

- |                    |                          |
|--------------------|--------------------------|
| 1 ஸ்ரீ வெண்பிணட்டு | 3 பொருட்டுணை செ-         |
| 2 நால்கூர்க்குடி   | 4 ய்வித்த படிம[ம்] [  *] |

**No. 355.**

(A.R. No. 66 of 1894).

IN THE SAME PLACE.

- |                      |                       |
|----------------------|-----------------------|
| 1 ஸ்ரீ நால்கூர்க்கு- | 4 டிகப்படாரர் .       |
| 2 ரத்திகள் மா-       | 5 சார . . . செய்வித்த |
| 3 ணக்கி நாட்-        | 6 திருமெனி [  *]      |

**No. 356.**

(A.R. No. 67 of 1894).

IN THE SAME PLACE.

- |                    |                          |
|--------------------|--------------------------|
| 1 ஸ்ரீ நால்கூ ரமல- | 3 ணக்கிகள் நால்-         |
| 2 னெமிபடார மா-     | 4 கூர்க்கு ரத்திகள்[  *] |

**No. 357.**

(A.R. No. 68 of 1894).

IN THE SAME PLACE.

- |                              |                               |
|------------------------------|-------------------------------|
| 1 ஸ்ரீ திருநெற்குறத்து அரைம- | 5 ருங்கொல்லனுக்கு கரு-        |
| 2 லை ஆழ்வாற்குத் திருப்ப-    | 6 னுசெய் கால வநுராதித்த[வல்*] |
| 3 ணி செய்கிற பட்டன் சுந்தர-  | 7 நிற்கச் செய்து[  *]         |
| 4 ணை நெற்குறநாட்டுப் பெ-     |                               |

**No. 358.**

(A.R. No. 69 of 1894).

IN THE SAME PLACE.

- |                |                  |
|----------------|------------------|
| 1 ஸ்ரீ திருக்- | 5 க[ன் மா]மன     |
| 2 கொட்டாற்-    | 6 செய்வித்த      |
| 3 டு பாதமுல-   | 7 திருமெனி [  *] |
| 4 த்தான் அரங்- |                  |

**No. 359.**

(A.R. No. 70 of 1894).

IN THE SAME PLACE.

- |                     |                   |
|---------------------|-------------------|
| 1 ஸ்ரீ குறண்டி கநக- | 4 செய்வித்த திரு- |
| 2 நடிபடாரர் மாண-    | 5 [மெனி] [  *]    |
| 3 க்கன் வ-டுண-லகூர் |                   |

**No. 360.**

(A.R. No. 71 of 1894).

IN THE SAME PLACE.

- |                     |                   |
|---------------------|-------------------|
| 1 ஸ்ரீ கிழ்களக்-    | 4 ண்ணி முத்தன்    |
| 2 கூற்றத்து         | 5 செய்வித்த திரு- |
| 3 ஆலத்[தூ]ர் க்[க]- | 6 மெனி [  *]      |

**No. 361.**

(A.R. No. 72 of 1894).

IN THE SAME PLACE.

- |                                   |                                  |
|-----------------------------------|----------------------------------|
| 1 ஸ்ரீ அரைமலை ஆழ்வார்க்கு நித்தர் | 5 த்துப் பெருங்கொவெளானுக்குக் க- |
| 2 கலிவெழுத்துக்கு நாச்சுற         | 6 ருஞ்செய் வ கால் இது சந்திரா-   |
| 3 திருஅமுதுக்கு கலமிட சிலன் காவி- | 7 தித்த[வர்*] திற்க செதது [  *]  |
| 4 தியானை தென்னவன் திருநெஞ்சுற-    |                                  |

**No. 362.**

(A.R. No. 73 of 1894).

IN THE SAME PLACE.

- |                             |                              |
|-----------------------------|------------------------------|
| 1 ஸ்ரீ பெருவ்வளத்துக் குட்- | 3 டிகாட்டுக் கொன் செயல்[  *] |
| 2 டியைச் சாத்தி பூங்கு-     |                              |

**No. 363.**

(A.R. No. 74 of 1894).

IN THE SAME PLACE.

- |                       |                       |
|-----------------------|-----------------------|
| 1 ஸ்ரீ இடைக்குளநா-    | 3 ட்டி நக்கன் செய்வி- |
| 2 ட்டு சிறுபொழக்[கா]- | 4 த்த திருமெனி  -     |

**No. 364.**

(A.R. No. 75 of 1894).

IN THE SAME PLACE.

- |                    |                 |
|--------------------|-----------------|
| 1 ஸ்ரீ பெருங்காடி  | 4 . . . . .     |
| 2 . ர் தெவர் குரவ- | 5 [செயல்] [  *] |
| 3 ட்டிகள் மாணக்-   |                 |

**No. 365.**

(A.R. No. 76 of 1894).

IN THE SAME PLACE.

- |                 |                    |
|-----------------|--------------------|
| 1 ஸ்ரீ துப்பங்  | 4 ன் குற[சூர்] செ- |
| 2 கண்ணணைச்      | 5 யல்[  *]         |
| 3 சாத்தி செந்த- |                    |

**No. 366.**

(A.R. No. 77 of 1894).

IN THE SAME PLACE.

1 ஸ்ரீ இவ்வூர் து-  
2 ப்பஞ் செந்த-  
3 னைச் சாத்தி ந-

4 க்கங் காரி செ-  
5 யல் [||\*]

**No. 367.**

(A.R. No. 78 of 1894).

IN THE SAME PLACE.

1 ஸ்ரீ இடைக்குள-  
2 நாட்டுப் பள்-  
3 ளிமங்கலத்து

4 நாட்டான் கொறத்தி .  
5 . ப்பாகன் . . . .  
6 . த தி . . . .

**No. 368.**

(A.R. No. 79 of 1894).

IN THE SAME PLACE.

1 திருநெச்ச-  
2 [ரத்]து குட்டி

3 . . . . வன் செ-

**No. 369.**

(A.R. No. 80 of 1894).

IN THE SAME PLACE.

1 ஸ்ரீ திர்த்தபடா-  
2 ரா மாணாக்கிகள்  
3 இளநெச்சறத்-

4 துக் குரத்திகள் [செ]-  
5 ப்வித்த திருமெ[னி][||\*]

**No. 370.**

(A.R. No. 81 of 1894).

IN THE SAME PLACE.

1 ஸ்ரீ திரும[லை]க-  
2 குறத்திகள்  
3 மாணாக்கன் ஏ-  
4 னை குத்த-

5 னஞ் சாத்திச்  
6 செய்வித்த ப-  
7 டிமம் [||\*]

**No. 371.**

(A.R. No. 82 of 1894).

IN THE SAME PLACE.

1 ஸ்ரீ மம்மை-  
2 குரத்திகள்  
3 மாணாக்கிகள்

4 அரட்ட நெ(ம்)-  
5 மிக் குரத்தி-  
6 கள்(ச்) செயல் [||\*]

**No. 372.**

(A.R. No. 83 of 1894).

IN THE SAME PLACE.

1 ஸ்ரீ பட்டினிப-  
2 டார மாணாக்க-  
3 கிகள் திருப்-

4 பருத்திக் கு-  
5 ரத்திகள் செ-  
6 [யல்] [||\*]

**No. 373.**

(A.R. No. 84 of 1894).

IN THE SAME PLACE.

1 கொட்டுர்நாட்-	4 சு[ங்]கன்
2 பெருங்கொ-	5 . . . . .
3 ட்டுர்	

**No. 374.**

(A.R. No. 85 of 1894).

IN THE SAME PLACE.

1 ஸ்ரீ வெண்பிணட்டுக்	3 காலன் செய்வித்த
2 குறண்டி நாகம்	4 திருமெனி [  *]

**No. 375.**

(A.R. No. 86 of 1894).

IN THE SAME PLACE.

1 ஸ்ரீ முங்குடிநாட்டு ஆ-	4 மறன் செய்வித்த தி-
2 ணனூர் விலங்காநெறி	5 ருமெனி [  *]
3 ஆயின நன்னங் கொ-	

**No. 376.**

(A.R. No. 87 of 1894).

IN THE SAME PLACE.

1 ஸ்ரீ திருநெச்சுறத்து-	3 செய்வித்த திருமெ-
2 க குட்டி நிவி	4 னி   —

**No. 377.**

(A.R. No. 88 of 1894).

IN THE SAME PLACE.

1 ஸ்ரீ முங்குடிநாட்டு சி-	4 ணாற் சாத்தி செய்வித்-
2 ம்றெறிற்க்குடி பு-	5 த திருமெனி [  *]
3 ரவுவரிநாசகன் நான்-	

**No. 378.**

(A.R. No. 89 of 1894).

IN THE SAME PLACE.

1 ஸ்ரீ மெழிச்சிக்கொன்	4 ளக்கன வெங்கை . . .
2 மகன் தொட்டாண்	5 ரம் [  *]
3 விளக்கன மகன் வி-	

**No. 379.**

(A.R. No. 90 of 1894).

IN THE SAME PLACE.

1 ஸ்ரீ திருநெச்சுறத்-	4 கண்ணஞ் சாத்தன் செ-
2 துக் கொன் மகன் சா-	5 ய்வித்த திருமெனி [  *]
3 த்தங் கண்ணான் மகன்	

**No. 380.**

(A.R. No. 91 of 1894).

IN THE SAME PLACE.

1 ஸ்ரீ படிக்கம-	3 க்கர் பவணந்திப் பெ-
2 ணபடாரர் மாண-	4 ரியார் செயல் [  *]



**No. 381.**

(A.R. No. 92 of 1894).

IN THE SAME PLACE.

1 ஸ்ரீ வெண்பி(ன்)நா-  
2 ட்டு குறண்-

3 டி சாத்தன் சா-  
4 த்திய செயல் [||\*]

**No. 382.**

(A.R. No. 93 of 1894).

IN THE SAME PLACE.

1 ஸ்ரீ திருநெச்சுறத்து நெ-  
2 ச்சுறநாடுகிழவனா-

3 யின கொடியங் கண்ண  
4 ரத்தி கொற்றங் கொடியன் [||\*]

**No. 383.**

(A.R. No. 94 of 1894).

IN THE SAME PLACE.

1 ஸ்ரீ கடைகாட்டு-  
2 ர் திருமலைய-  
3 ர் மொனிபடாரர் மா-

4 ணக்கர் தயாபால-  
5 ப் பெரியார் செய்வி-  
6 த்த திருமெனி [||\*]

**No. 384.**

(A.R. No. 95 of 1894).

IN THE SAME PLACE.

1 ஸ்ரீ திருநாட்டுர்  
2 விமளசந்திர-  
3 க்ஞரவடிகள் மாணா-

4 க்கர் குண்ணூர் யொகி-  
5 யார் செய்வித்த திரு-  
6 [மெனி] [||\*]

**No. 385.**

(A.R. No. 96 of 1894).

IN THE SAME PLACE.

1 ஸ்ரீ வெண்பினாட்டு  
2 பெரெயிற்குடி

3 தெவஞ் செந்தன் செ-  
4 ய்வித்த திருமெனி [||\*]

**No. 386.**

(A.R. No. 97 of 1894).

IN THE SAME PLACE.

1 ஸ்ரீ விரணன்  
2 பவணந்தி

3 செய்வித்-  
4 த தி[ருமெனி] [||\*]

**No. 387.**

(A.R. No. 98 of 1894).

IN THE SAME PLACE.

1 ஸ்ரீ கலையூர் தெ-  
2 வஞ் செந்தன்  
3 தந்தயார் கா-

4 விதி தெவனா-  
5 ரைச் சாத்தி செ-  
6 . . [\*||]

**No. 388.**

(A.R. No. 99 of 1894).

IN THE SAME PLACE.

1 ஸ்ரீ படையனா-		4 ல்லூர்க் காவ ன்-
2 ர் முட்டத்து-		5 க்கனைச் சார்த்தி
3 க் காரி-சாத்தன-		6 கக்கனட்டி <sup>1</sup>

**No. 389.**

(A.R. No. 100 of 1894).

IN THE SAME PLACE.

1 ஸ்ரீ பெரெ[யி*]ற்க்குடி-		3 யார் செய்வித்[த தி]
2 செந்தங் காரி-		4 ருமெனி [  *]

**No. 390.**

(A.R. No. 101 of 1894)

IN THE SAME PLACE.

1 ஸ்ரீ திருக்கொட்-		6 ந்திசெனஆ-
2 டாற்று விம-		7 டிகள் செய்-
3 னசந்திரக்		8 விச்ச படிம-
4 குரவடிகள்		9 ம் [  *]
5 மாணக்கர் சா-		

**No. 391.**

(A.R. No. 102 of 1894).

IN THE SAME PLACE.

1 ஸ்ரீ புட்ப்பணந்தி		3 பெருணந்தி படாரர் செ-
2 படாரர் மாணக்கர்		4 [ய்விச்ச] திருமெனி [  *]

**No. 392.**

(A.R. No. 103 of 1894).

IN THE SAME PLACE.

1 ஸ்ரீ திரிச்சா-		3 கு <sup>2</sup>
2 ரணத்துக்		

**No. 393.**

(A.R. No. 104 of 1894).

IN THE SAME PLACE.

1 ஸ்ரீ திருநெச்சுற-		4 சாத்தி சடைய
2 த்து பாண்டங்-		5 . . . . .
3 கழறி தாயாரைச்-		

**No. 394.**

(A.R. No. 105 of 1894).

IN THE SAME PLACE.

1 ஸ்ரீ ஸ்ரீ [  *] கரைக்கானாட்டுப் பிடங்குடி மங்கை-		3 க்கியார் மிழலூர் குரத்திகள் செய்- வித்தபடி
2 குமாறா மகனாரான பெருர்க் குர- த்தியார் மாண-		4 ஸ்ரீ  —

<sup>1</sup> A few syllables are missing at the end. <sup>2</sup> This inscription is incomplete.

**No. 395.**

(A.R. No. 106 of 1894).

IN THE SAME PLACE.

- |  |                              |
|--|------------------------------|
| 1 ஸ்ரீ இளவெண்பை[க்குடி] செந்தன்<br>பெரா- | 3 குடிக் குரத்தியார் செய்வி- |
| 2 லும் தம் பெராலும் கூடற்க-              | 4 த்த திருமெனி இரண்டு[  *]   |

**No. 396.**

(A.R. No 107 of 1894).

IN THE SAME PLACE.

- |                              |                          |
|------------------------------|--------------------------|
| 1 ஸ்ரீ திருநெச்சுறத்து கொடன் | 4 ரமஞ் சாத்தன் செய்வித்த |
| 2 தளவர . னாரையும் புர-       | 5 திருமெனி இரண்டு [  *]  |
| 3 வன் வெளானையுஞ் சார்த்தி ப- |                          |

**No. 397.**

(A.R. No. 108 of 1894).

IN THE SAME PLACE.

- |                          |                       |
|--------------------------|-----------------------|
| 1 ஸ்ரீ வெப்பநூர்த் திரு  | 4 . . . படாரரைச் சா-  |
| 2 மலை அரட்ட[நெ]மி        | 5 ர்த்தி . . . ரதகூர் |
| 3 படாரர் மாணுக்கர் . . . | 6 . . . . .           |

**No. 398.**

(A.R. No. 109 of 1894).

IN THE SAME PLACE.

- |                          |                         |
|--------------------------|-------------------------|
| 1 ஸ்ரீ வெளற்க்குடி முத்த | 4 ரியாரைச் சார்த்தி மி- |
| 2 அரட்டநெமி படாரர்       | 5 ழலூர்க் குரத்தியா-    |
| 3 மாணுக்கர் குணநந்தி பெ- | 6 ர் செயல் [  *]        |

**No. 399.**

(A.R. No. 110 of 1894).

IN THE SAME PLACE.

- |                            |                        |
|----------------------------|------------------------|
| 1 ஸ்ரீ செந்தன் கி . . . .  | 4 க்குரவடிகளைச் சார்-  |
| 2 காடன் திரு [படா]ரர்      | 5 த்தி மிழலூர்க் குர-  |
| 3 மாணுக்கர் சிமாங்கி . . . | 6 த்தியாரா செயல் [  *] |

**No. 400.**

(A.R. No. 111 of 1894).

IN THE SAME PLACE.

- |                       |                      |
|-----------------------|----------------------|
| 1 ஸ்ரீ நெடுமரத்தொட்ட- | 3 ங்கியாரா செய்வி-   |
| 2 த்து குணந்தா-       | 4 த்த திருமெனி [  *] |

**No. 401.**

(A.R. No. 112 of 1894).

IN THE SAME PLACE.

- |                        |                    |
|------------------------|--------------------|
| 1 ஸ்ரீ திருநெச்சுறத்து | 3 த திருமெனி [  *] |
| 2 குமானலமன் செய்வித்-  |                    |

## No. 402.

(A.R. No. 113 of 1894).

IN THE SAME PLACE.

- |                        |                   |
|------------------------|-------------------|
| 1 ஸ்ரீ திருநெச்சுறத்]- | 4 வரத்த . . . பிந |
| 2 னு செந்தன்           | 5-6 . . . . .     |
| 3 ன . பழஞ்சு           |                   |

## No. 403.

(A.R. No. 114 of 1894).

IN THE SAME PLACE.

- |                 |                |
|-----------------|----------------|
| 1 ஸ்ரீ இளவெண்பை | 3 செய்வித்த    |
| 2 குமான் குமான் | 4 படிமம் [  *] |

## No. 404.

(A.R. No. 115 of 1894).

IN THE SAME PLACE.

- |                    |                  |
|--------------------|------------------|
| 1 ஸ்ரீ நாலூர் எனு- | 3 த்தி செய்வித்- |
| 2 தி மாகணக்குர-    | 4 த படிமம் [  *] |

## No. 405.

(A.R. No. 116 of 1894).

ON THE SAME ROCK, BETWEEN THE SECOND AND THIRD SECTIONS.

- 1 ஸ்ரீ கொமாறஞ்சடையரகு யாண்டு [ந-மக] நெச்சு-
- 2 றநாட்டுத் திருநெச்சுறத்து [திருமலைத்]தெ -
- 3 வர்க்கு மணலாகரலடா[ரர்] செய்வித்த [கு]-
- 4 முவா[ணை]ல்லூர் தம்பூர்க்குறறத்த காடந-
- 5 தைகுடி யழி-வித்தநாந . யாமாடர் திருமா-
- 6 லடைஞ்சிருந்து ஸீலாணு உ[ரை]க்கும் ப-
- 7 டாரர் உள்ளிட்டுப் பதின்மர் வயிராழிர்க்கு [ஆ]-
- 8 ஹாஹாநமாகத் தன்முதல் குடுத்தடிபடித்-
- 9 த கிணறு மெலை விரநாரணஎறி . . ந .
- 10 கடுவில் யழி-விதனும் கிழைத்திருமாலு [ற]
- 11 வாரணை [நி]ச்சிலு சிடப்படாரொ [நி]ச்சிலு-
- 12 லும உத்தமசிலனும் வரஸுநரி எ-
- 13 நிச்சிலும் திருமால் த . எ . நிச்சி-
- 14 லும் . . நக விரனும் நாட்டுச் செரு எ[நிச்சி]-
- 15 லும் [நிச்சிலும] செய்வி[க\*]க கட[வா]ர்

## No. 406.

(A.R. No. 117 of 1894).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ கொமாறஞ்சடையற்கு யாண்டு [ந-மத] நெச்சுறநா-
- 2 ட்டு திருநெச்சுறத்து திருமலைத்தெலாக்கு ம-
- 3 ணலாமரபடாரா செய்வித்த குழுவாணைநல்லூ-
- 4 ர் மிழ[லை]கூற்றத்து பெருநா[வ]லூர் . . . . . உாஸ-
- 5 நா[கிய] மாதெவளக்கன் . . ன்சிருந்து ஸீலாணு
- 6 உரைக்கும் படாரர் உள்ளிட் டைவ்வர் வயிராக்கி-
- 7 யர்க்கு [ஆ]ஹாஹாநாக தன்முதல் குடுத்த அடி-
- 8 ப்டுத்த கிணறு . . . நிச்சிலும . . . . . நி-
- 9 ச்சிலும் . . . . . நிச்சிலும் பல[வ]ரை . .
- 10 திணைக்களத்தால் நிச்சிலுந் திருமலை விரனும்
- 11 க . . . . . சுணகன் செவவக . . . . .



## No. 408.

(A.R. No. 119 of 1894).

ON THE OUTSIDE OF THE SOUTH WALL OF THE SAME PRAKARA.

- 1 ஸ-ஹிஷ்ட-ஹ ஹிஷ்ட ஸ்ரீ [||\*] ஸ்ரீகொமாறவன்மரான ஸ்ரீ. திரஹ-வனவகூ[வ]திகள் கொ-  
னெரிமைகொ-
- 2 ண்டான் பெருமாள் சுந்தரபாண்டியதேவற்கு யாண்டு டெ ஆவதி நெதிர் [எ ள் உய்க  
க்கு]
- 3 சுவரவகூ ஸ்ரீ ஸஹிஷ்டம் ஸோவார ஸ-ஹயொமமும் பெற்ற பூசத்தினுள் பூசம்  
பிறந்த திரு-
- 4 நெல்வெளிப்பெருமாள் பெருடைய நாமும் அத்தத்தினுள் பிறந்த பாண்டியப்பெரு-  
மாள் பெரு-
- 5 டைய நாமும் உடையார் திருநெல்வெளிஉடைய தம்பிரானுற்கும் நாச்சியார் திருக்-  
காமக்கொ-
- 6 ட்டத்து ஆளுடையநாச்சியாற்கும் உச்சிச்சந்தி அவதானத்தில் விரபாண்டியன்சந்தி  
உ[ட]-
- 7 ன்கூடி நடந்துவரும்படிக்குக் கற்பித்த வகை அமுதுபடி சாத்தப்படி திருமாலே  
திரு[வி]-
- 8 னக்கு இலையமு தடைக்காய் உள்பட நடக்கும் நித்தல் நியமங்களுக்கு இவ்வாண்டு பசான
- 9 முதலுக்குத் தெவதானமாகக் கொடுத்த குளமாகது ஆசூர்நாட்டு ந[ம்] கண்டுழ[வு]  
தெற்கு கு-
- 10 ழிசில் ஓடைக்குப் பெருநான்கெல்லைஆவது கிழ்எல்கை கொற்றவன்வாள் கொள்ளி ஊ-
- 11 ற்றுக்கரைப்பற்றில் எல்கைக்கும் வள்ளிஓடைக்கும் மெற்கு தென் எல்கை வெப்பன்கு-
- 12 சம் பரும்புக்கும் வடக்கும் மெல் எல்கை தலையான்நடந்தான்
- 13 எல்கைக்கும் வெட்டைவென்று கை[க்\*]கொண்டான் குளத்தில் எல்கைக்கும்  
கிழக்கு வ-<sup>1</sup>

## No. 409.

(A.R. No. 120 of 1894)

IN THE SAME PLACE.

- 1 ஸ-ஹிஷ்ட-ஹ [||\*] ஹிஷ்ட ஸ்ரீ [||\*] ஸகாஷ்ட துயாகூயஅ இதன்மெற் செல்லாநின்ற  
கொல்லம் ஏரையெனூ காத்திகையீ கருவ சுவர-
- 2 வகூத்து பஞ்சமியும் சுக்கிரவாரமும் பெற்ற பூசத்தினுள் செதுங்கநாட்டுச் சங்கர-  
நாராயண-ஓத்தி- திருநெலைக்காறன்
- 3 வென்றுமண்கொண்ட ஸ்ரீஹ-ஓகவிநாராஜவகூ[ரான] செதுங்கநாட்டு முத்தவர் கிழ்-  
வெம்பநாட்டுத் திருநெல்வெளியில்
- 4 உடையார் நெல்வெளிஉடைய தம்பிரானா கொயில் பதிபாதமுலப் பட்டுடைப் பஞ்-  
சாவாய-ஓ டெவகன்மிகளுக்கு மெற்படி-
- 5 ஊர் உடையார் திருநெல்வெளிஉடைய தம்பிரானுற்கும் நாச்சியார் திருக்காமக்கொட்-  
டத்து ஆளுடையநாச்சியா-
- 6 ற்கும் ராஜவகூஷ்டவகூஷ்டபூசை நடக்கும்படி கற்பித்த பூசைக்கு தெவதானமாக கொடுத்த  
கிழ்களக்கூற்றம் ஸ்ரீவலூஹு-
- 7 ஓமலு மெல்பிடாக்கை நத்தம் மெற்கொடி முதல்கண்ணாற்று முதல் சாத்தனார் நகரத்து  
வடக்கு முன்றூங் கண்ணை-
- 8 றுவரையில் முன்னாளில் தெவற்கு தெவதானம் திருவிடையாட்டம் தானம் மடப்பிறம்  
நிறுவாகம் உள்பட்ட வ-
- 9 கையில் மெல்வாரம் நிக்கி உவாதி வினியொகம் கணக்கிலக்கை உள்பட வகையும் நிக்கி  
நின்ற நிலத்துக்கு
- 10 நாலுதரத்திலும் காபசான மெல்வாரம் உவாதி வினியொகம் கணக்குஇலக்கை அமு-  
துபடி மற்றம் ஏ-
- 11 ப்பெறப்பட்ட நாம் கொள்ளும் கொழுறைப்பாடு உள்பட எப்பெறப்பட்ட ஹிஷ்டவராஷ்ட-  
களும் மெற்படி ஊரும்

<sup>1</sup> The inscription stops here.

- 12 கொயிலும் ஊரிலுள்ப்பட்ட பட்டடை . . முதல் மாவடை மாவடை செக்கிறை தறிக்-  
கடமை உள்பட
- 13 வகையும் ஆக இந்த ஊருக்கும் நிலத்துக்கும் பெருநான்கெல்லையா[வது] சாத்தனார்  
எட்டாங் க-<sup>1</sup>

## No. 410.

(A.R. No. 121 of 1894).

IN THE SAME PLACE.

- 1 ஸஹஸிஷு[<sup>\*</sup>] [ஸுஷி<sup>\*</sup>] ஸ்ரீ[<sup>||</sup><sup>\*</sup>] ஸகாஷ்டு துசாஅயநு மெல் செல்வாநின்ற கொல்லம்  
ளாநயிளவூர் உருஷியி வரஹுஷு அற்பசிமீ<sup>1</sup> உயளவ கவரவகூத்துச் சதுகூ<sup>2</sup>ய-  
லொலிவாரமும்
- 2 யுகியொழும் [வாயா]தகரணமும் பெற்ற திருவாதிரை நாள் கிழ்வெம்பநாட்டுத்  
திருநெல்வெலியில் உடையார் திருநெல்வெலிஉடையதம்பிரானார் கொயிலில் பதிபாத  
மூலப்ப-
- 3 ட்டெடப் பஞ்சாசாய-<sup>3</sup> தெய்வகன்மிகளுக்கு ஸ்ரீநிஷிஷா<sup>4</sup>ணெஸூர ராமப்பதெவ-  
மகாராசய்யனவாகளுக்குப் புண்ணியமாக ஸ்ரீநிஷிஷா விஸூநாதநாயக்கா கூ-
- 4 ஷப்பநாயகர் உடையார் திருநெல்வெலிஉடைய தம்பிரானாற்கும் நாச்சியார் திருக்கா-  
ணமக்கொட்டத்து ஆளுடையநாச்சியாற்கும் தாரீவணி-<sup>5</sup>திரத்தில் சிந்துபூந்து-
- 5 தையில் நாம் வருதிஷிப்பித்த விஸூநாயிஸூரனாக்கும் வி[ஸூ]நாதன்சந்தியாக தினந்தொ-  
றும் பூசை நடந்துவரும்படிக்கு மாதந்தொறும் மிறுகஸிஷ-<sup>6</sup>த்து நாள் திருமஞ்சனம்  
பூசைசிறப்பு
- 6 உசுவங்களு[<sup>m</sup><sup>\*</sup>] நடந்துவரும்படிக்கும் வருஷத்தொறும் ஆவணி மூலத்தில் லெஹா-  
தீஸவம நடந்துவரும்படிக்குமாக நாம் தாரீவணி-<sup>7</sup>திரத்தில் சிந்துபூந்துமையிவி-  
ருந்து
- 7 ஸஹிரணெ<sup>8</sup>ராகயாராவ-<sup>9</sup>லு<sup>10</sup>ராக கொ[டுத்த] டி[<sup>11</sup>]மாவது கற்க்குடிநாட்டு மாணிலை  
நல்லூர் முட[வு]குறிச்சி உள்ளிட்ட பற்றுக்குப் பெருநான்கெல்கையாவது கிழ்வெ-  
கை
- 8 பாவிக்கொட்டைக்குளத்தில் நிர்நிலைக்கு மெற்கு தென்னல்கை பெரியபரும்புக்கு வடக்கு  
மெல்லல்கை பண்ணைப்பெருவழிக்கும் வெள்ளைப்பாறைக்கும்
- 9 கிழக்கு வட[வெல்கை] சிறுறற்றுக்குத் தெற்கு ஆக இப்பெருநான்கெல்கைக்கும் உள்-  
பட்ட ஊர்களும் நாட்டா[<sup>12</sup>ன]ரியான பெரியகுளமும் புருக்குளங்களும் இதுக-  
ளுக்
- 10 குள்ள கெசுதருங்களும் கஞ்சை புஞ்சை நத்தம் செத்திலைக்கை கரைக்காடு காடுதரிசு  
மாவடை மாவடை பாசிவிலை கறவைக்காணம் ஆயந்தற்கு செக[<sup>13</sup>]றை தறிக்கடமை  
இடங்-
- 11 கை வலங்கையும் இந்த ஸுதுஸூரமைக்குள்பட்ட தியிதிசெஷவஜவாஷாணாக்ஷிண<sup>14</sup>ா-  
காழிவிஸூரய்யுமென்று சொல்லப்பட்ட அஷ்வொமஉஸூர<sup>15</sup>யு[<sup>16</sup>]களும்
- 12 நாம் கொள்ளும் கொழுமைபாடு எப்பொபட்டதகளில் பூஷு<sup>17</sup>தில் நடந்துவருகிற  
டெவதாயம் வருஷுதாயம் சிக்கலாக சூவநூ<sup>18</sup>ராக நடந்துவரும்படிக்குச் சிலையிலும்  
செம்பி-
- 13 லும் வெட்டிக் கையாண்டு தினந்தொறும் விஸூநாயுஷு ஸுதீபூசையு[<sup>m</sup>] மாதந்தொறும் ஸ்ரீ-  
மஸிஷ-<sup>19</sup>த் திருநாளும் வருஷந்தொறும் ஆவணிமூலத் திருநாளும் தாரீவணி-<sup>20</sup>திரத்-  
தில்
- 14 சிந்துபூந்துமையில் நாம் வருதிஷிப்பித்த விஸூநாயிஸூரமுடைய நாயனார் பூசையும் நட-  
ந்துவரும்படிக்கு ஸவ-<sup>21</sup>ராக நாம் ஸஹிரணெ<sup>22</sup>ராகயாராவ-<sup>23</sup>லு<sup>24</sup>மாக குடுத்த  
தன்மம்
- 15 உ ஸுதூதிமூண<sup>25</sup> வுண<sup>26</sup> வரதூநுவா<sup>27</sup>யு<sup>28</sup> [<sup>\*</sup>] வரதூவஹாரெண ஸுதூ<sup>29</sup>  
நிஷ<sup>30</sup> வவெக [<sup>||</sup><sup>\*</sup>] டாநவா<sup>31</sup>யு<sup>32</sup>யெ<sup>33</sup>யெ<sup>34</sup> டாநா<sup>35</sup>யெ<sup>36</sup>யெ<sup>37</sup>யெ<sup>38</sup>யெ<sup>39</sup>யெ<sup>40</sup>யெ<sup>41</sup>யெ<sup>42</sup>யெ<sup>43</sup>யெ<sup>44</sup>யெ<sup>45</sup>யெ<sup>46</sup>யெ<sup>47</sup>யெ<sup>48</sup>யெ<sup>49</sup>யெ<sup>50</sup>யெ<sup>51</sup>யெ<sup>52</sup>யெ<sup>53</sup>யெ<sup>54</sup>யெ<sup>55</sup>யெ<sup>56</sup>யெ<sup>57</sup>யெ<sup>58</sup>யெ<sup>59</sup>யெ<sup>60</sup>யெ<sup>61</sup>யெ<sup>62</sup>யெ<sup>63</sup>யெ<sup>64</sup>யெ<sup>65</sup>யெ<sup>66</sup>யெ<sup>67</sup>யெ<sup>68</sup>யெ<sup>69</sup>யெ<sup>70</sup>யெ<sup>71</sup>யெ<sup>72</sup>யெ<sup>73</sup>யெ<sup>74</sup>யெ<sup>75</sup>யெ<sup>76</sup>யெ<sup>77</sup>யெ<sup>78</sup>யெ<sup>79</sup>யெ<sup>80</sup>யெ<sup>81</sup>யெ<sup>82</sup>யெ<sup>83</sup>யெ<sup>84</sup>யெ<sup>85</sup>யெ<sup>86</sup>யெ<sup>87</sup>யெ<sup>88</sup>யெ<sup>89</sup>யெ<sup>90</sup>யெ<sup>91</sup>யெ<sup>92</sup>யெ<sup>93</sup>யெ<sup>94</sup>யெ<sup>95</sup>யெ<sup>96</sup>யெ<sup>97</sup>யெ<sup>98</sup>யெ<sup>99</sup>யெ<sup>100</sup>யெ<sup>101</sup>யெ<sup>102</sup>யெ<sup>103</sup>யெ<sup>104</sup>யெ<sup>105</sup>யெ<sup>106</sup>யெ<sup>107</sup>யெ<sup>108</sup>யெ<sup>109</sup>யெ<sup>110</sup>யெ<sup>111</sup>யெ<sup>112</sup>யெ<sup>113</sup>யெ<sup>114</sup>யெ<sup>115</sup>யெ<sup>116</sup>யெ<sup>117</sup>யெ<sup>118</sup>யெ<sup>119</sup>யெ<sup>120</sup>யெ<sup>121</sup>யெ<sup>122</sup>யெ<sup>123</sup>யெ<sup>124</sup>யெ<sup>125</sup>யெ<sup>126</sup>யெ<sup>127</sup>யெ<sup>128</sup>யெ<sup>129</sup>யெ<sup>130</sup>யெ<sup>131</sup>யெ<sup>132</sup>யெ<sup>133</sup>யெ<sup>134</sup>யெ<sup>135</sup>யெ<sup>136</sup>யெ<sup>137</sup>யெ<sup>138</sup>யெ<sup>139</sup>யெ<sup>140</sup>யெ<sup>141</sup>யெ<sup>142</sup>யெ<sup>143</sup>யெ<sup>144</sup>யெ<sup>145</sup>யெ<sup>146</sup>யெ<sup>147</sup>யெ<sup>148</sup>யெ<sup>149</sup>யெ<sup>150</sup>யெ<sup>151</sup>யெ<sup>152</sup>யெ<sup>153</sup>யெ<sup>154</sup>யெ<sup>155</sup>யெ<sup>156</sup>யெ<sup>157</sup>யெ<sup>158</sup>யெ<sup>159</sup>யெ<sup>160</sup>யெ<sup>161</sup>யெ<sup>162</sup>யெ<sup>163</sup>யெ<sup>164</sup>யெ<sup>165</sup>யெ<sup>166</sup>யெ<sup>167</sup>யெ<sup>168</sup>யெ<sup>169</sup>யெ<sup>170</sup>யெ<sup>171</sup>யெ<sup>172</sup>யெ<sup>173</sup>யெ<sup>174</sup>யெ<sup>175</sup>யெ<sup>176</sup>யெ<sup>177</sup>யெ<sup>178</sup>யெ<sup>179</sup>யெ<sup>180</sup>யெ<sup>181</sup>யெ<sup>182</sup>யெ<sup>183</sup>யெ<sup>184</sup>யெ<sup>185</sup>யெ<sup>186</sup>யெ<sup>187</sup>யெ<sup>188</sup>யெ<sup>189</sup>யெ<sup>190</sup>யெ<sup>191</sup>யெ<sup>192</sup>யெ<sup>193</sup>யெ<sup>194</sup>யெ<sup>195</sup>யெ<sup>196</sup>யெ<sup>197</sup>யெ<sup>198</sup>யெ<sup>199</sup>யெ<sup>200</sup>யெ<sup>201</sup>யெ<sup>202</sup>யெ<sup>203</sup>யெ<sup>204</sup>யெ<sup>205</sup>யெ<sup>206</sup>யெ<sup>207</sup>யெ<sup>208</sup>யெ<sup>209</sup>யெ<sup>210</sup>யெ<sup>211</sup>யெ<sup>212</sup>யெ<sup>213</sup>யெ<sup>214</sup>யெ<sup>215</sup>யெ<sup>216</sup>யெ<sup>217</sup>யெ<sup>218</sup>யெ<sup>219</sup>யெ<sup>220</sup>யெ<sup>221</sup>யெ<sup>222</sup>யெ<sup>223</sup>யெ<sup>224</sup>யெ<sup>225</sup>யெ<sup>226</sup>யெ<sup>227</sup>யெ<sup>228</sup>யெ<sup>229</sup>யெ<sup>230</sup>யெ<sup>231</sup>யெ<sup>232</sup>யெ<sup>233</sup>யெ<sup>234</sup>யெ<sup>235</sup>யெ<sup>236</sup>யெ<sup>237</sup>யெ<sup>238</sup>யெ<sup>239</sup>யெ<sup>240</sup>யெ<sup>241</sup>யெ<sup>242</sup>யெ<sup>243</sup>யெ<sup>244</sup>யெ<sup>245</sup>யெ<sup>246</sup>யெ<sup>247</sup>யெ<sup>248</sup>யெ<sup>249</sup>யெ<sup>250</sup>யெ<sup>251</sup>யெ<sup>252</sup>யெ<sup>253</sup>யெ<sup>254</sup>யெ<sup>255</sup>யெ<sup>256</sup>யெ<sup>257</sup>யெ<sup>258</sup>யெ<sup>259</sup>யெ<sup>260</sup>யெ<sup>261</sup>யெ<sup>262</sup>யெ<sup>263</sup>யெ<sup>264</sup>யெ<sup>265</sup>யெ<sup>266</sup>யெ<sup>267</sup>யெ<sup>268</sup>யெ<sup>269</sup>யெ<sup>270</sup>யெ<sup>271</sup>யெ<sup>272</sup>யெ<sup>273</sup>யெ<sup>274</sup>யெ<sup>275</sup>யெ<sup>276</sup>யெ<sup>277</sup>யெ<sup>278</sup>யெ<sup>279</sup>யெ<sup>280</sup>யெ<sup>281</sup>யெ<sup>282</sup>யெ<sup>283</sup>யெ<sup>284</sup>யெ<sup>285</sup>யெ<sup>286</sup>யெ<sup>287</sup>யெ<sup>288</sup>யெ<sup>289</sup>யெ<sup>290</sup>யெ<sup>291</sup>யெ<sup>292</sup>யெ<sup>293</sup>யெ<sup>294</sup>யெ<sup>295</sup>யெ<sup>296</sup>யெ<sup>297</sup>யெ<sup>298</sup>யெ<sup>299</sup>யெ<sup>300</sup>யெ<sup>301</sup>யெ<sup>302</sup>யெ<sup>303</sup>யெ<sup>304</sup>யெ<sup>305</sup>யெ<sup>306</sup>யெ<sup>307</sup>யெ<sup>308</sup>யெ<sup>309</sup>யெ<sup>310</sup>யெ<sup>311</sup>யெ<sup>312</sup>யெ<sup>313</sup>யெ<sup>314</sup>யெ<sup>315</sup>யெ<sup>316</sup>யெ<sup>317</sup>யெ<sup>318</sup>யெ<sup>319</sup>யெ<sup>320</sup>யெ<sup>321</sup>யெ<sup>322</sup>யெ<sup>323</sup>யெ<sup>324</sup>யெ<sup>325</sup>யெ<sup>326</sup>யெ<sup>327</sup>யெ<sup>328</sup>யெ<sup>329</sup>யெ<sup>330</sup>யெ<sup>331</sup>யெ<sup>332</sup>யெ<sup>333</sup>யெ<sup>334</sup>யெ<sup>335</sup>யெ<sup>336</sup>யெ<sup>337</sup>யெ<sup>338</sup>யெ<sup>339</sup>யெ<sup>340</sup>யெ<sup>341</sup>யெ<sup>342</sup>யெ<sup>343</sup>யெ<sup>344</sup>யெ<sup>345</sup>யெ<sup>346</sup>யெ<sup>347</sup>யெ<sup>348</sup>யெ<sup>349</sup>யெ<sup>350</sup>யெ<sup>351</sup>யெ<sup>352</sup>யெ<sup>353</sup>யெ<sup>354</sup>யெ<sup>355</sup>யெ<sup>356</sup>யெ<sup>357</sup>யெ<sup>358</sup>யெ<sup>359</sup>யெ<sup>360</sup>யெ<sup>361</sup>யெ<sup>362</sup>யெ<sup>363</sup>யெ<sup>364</sup>யெ<sup>365</sup>யெ<sup>366</sup>யெ<sup>367</sup>யெ<sup>368</sup>யெ<sup>369</sup>யெ<sup>370</sup>யெ<sup>371</sup>யெ<sup>372</sup>யெ<sup>373</sup>யெ<sup>374</sup>யெ<sup>375</sup>யெ<sup>376</sup>யெ<sup>377</sup>யெ<sup>378</sup>யெ<sup>379</sup>யெ<sup>380</sup>யெ<sup>381</sup>யெ<sup>382</sup>யெ<sup>383</sup>யெ<sup>384</sup>யெ<sup>385</sup>யெ<sup>386</sup>யெ<sup>387</sup>யெ<sup>388</sup>யெ<sup>389</sup>யெ<sup>390</sup>யெ<sup>391</sup>யெ<sup>392</sup>யெ<sup>393</sup>யெ<sup>394</sup>யெ<sup>395</sup>யெ<sup>396</sup>யெ<sup>397</sup>யெ<sup>398</sup>யெ<sup>399</sup>யெ<sup>400</sup>யெ<sup>401</sup>யெ<sup>402</sup>யெ<sup>403</sup>யெ<sup>404</sup>யெ<sup>405</sup>யெ<sup>406</sup>யெ<sup>407</sup>யெ<sup>408</sup>யெ<sup>409</sup>யெ<sup>410</sup>யெ<sup>411</sup>யெ<sup>412</sup>யெ<sup>413</sup>யெ<sup>414</sup>யெ<sup>415</sup>யெ<sup>416</sup>யெ<sup>417</sup>யெ<sup>418</sup>யெ<sup>419</sup>யெ<sup>420</sup>யெ<sup>421</sup>யெ<sup>422</sup>யெ<sup>423</sup>யெ<sup>424</sup>யெ<sup>425</sup>யெ<sup>426</sup>யெ<sup>427</sup>யெ<sup>428</sup>யெ<sup>429</sup>யெ<sup>430</sup>யெ<sup>431</sup>யெ<sup>432</sup>யெ<sup>433</sup>யெ<sup>434</sup>யெ<sup>435</sup>யெ<sup>436</sup>யெ<sup>437</sup>யெ<sup>438</sup>யெ<sup>439</sup>யெ<sup>440</sup>யெ<sup>441</sup>யெ<sup>442</sup>யெ<sup>443</sup>யெ<sup>444</sup>யெ<sup>445</sup>யெ<sup>446</sup>யெ<sup>447</sup>யெ<sup>448</sup>யெ<sup>449</sup>யெ<sup>450</sup>யெ<sup>451</sup>யெ<sup>452</sup>யெ<sup>453</sup>யெ<sup>454</sup>யெ<sup>455</sup>யெ<sup>456</sup>யெ<sup>457</sup>யெ<sup>458</sup>யெ<sup>459</sup>யெ<sup>460</sup>யெ<sup>461</sup>யெ<sup>462</sup>யெ<sup>463</sup>யெ<sup>464</sup>யெ<sup>465</sup>யெ<sup>466</sup>யெ<sup>467</sup>யெ<sup>468</sup>யெ<sup>469</sup>யெ<sup>470</sup>யெ<sup>471</sup>யெ<sup>472</sup>யெ<sup>473</sup>யெ<sup>474</sup>யெ<sup>475</sup>யெ<sup>476</sup>யெ<sup>477</sup>யெ<sup>478</sup>யெ<sup>479</sup>யெ<sup>480</sup>யெ<sup>481</sup>யெ<sup>482</sup>யெ<sup>483</sup>யெ<sup>484</sup>யெ<sup>485</sup>யெ<sup>486</sup>யெ<sup>487</sup>யெ<sup>488</sup>யெ<sup>489</sup>யெ<sup>490</sup>யெ<sup>491</sup>யெ<sup>492</sup>யெ<sup>493</sup>யெ<sup>494</sup>யெ<sup>495</sup>யெ<sup>496</sup>யெ<sup>497</sup>யெ<sup>498</sup>யெ<sup>499</sup>யெ<sup>500</sup>யெ<sup>501</sup>யெ<sup>502</sup>யெ<sup>503</sup>யெ<sup>504</sup>யெ<sup>505</sup>யெ<sup>506</sup>யெ<sup>507</sup>யெ<sup>508</sup>யெ<sup>509</sup>யெ<sup>510</sup>யெ<sup>511</sup>யெ<sup>512</sup>யெ<sup>513</sup>யெ<sup>514</sup>யெ<sup>515</sup>யெ<sup>516</sup>யெ<sup>517</sup>யெ<sup>518</sup>யெ<sup>519</sup>யெ<sup>520</sup>யெ<sup>521</sup>யெ<sup>522</sup>யெ<sup>523</sup>யெ<sup>524</sup>யெ<sup>525</sup>யெ<sup>526</sup>யெ<sup>527</sup>யெ<sup>528</sup>யெ<sup>529</sup>யெ<sup>530</sup>யெ<sup>531</sup>யெ<sup>532</sup>யெ<sup>533</sup>யெ<sup>534</sup>யெ<sup>535</sup>யெ<sup>536</sup>யெ<sup>537</sup>யெ<sup>538</sup>யெ<sup>539</sup>யெ<sup>540</sup>யெ<sup>541</sup>யெ<sup>542</sup>யெ<sup>543</sup>யெ<sup>544</sup>யெ<sup>545</sup>யெ<sup>546</sup>யெ<sup>547</sup>யெ<sup>548</sup>யெ<sup>549</sup>யெ<sup>550</sup>யெ<sup>551</sup>யெ<sup>552</sup>யெ<sup>553</sup>யெ<sup>554</sup>யெ<sup>555</sup>யெ<sup>556</sup>யெ<sup>557</sup>யெ<sup>558</sup>யெ<sup>559</sup>யெ<sup>560</sup>யெ<sup>561</sup>யெ<sup>562</sup>யெ<sup>563</sup>யெ<sup>564</sup>யெ<sup>565</sup>யெ<sup>566</sup>யெ<sup>567</sup>யெ<sup>568</sup>யெ<sup>569</sup>யெ<sup>570</sup>யெ<sup>571</sup>யெ<sup>572</sup>யெ<sup>573</sup>யெ<sup>574</sup>யெ<sup>575</sup>யெ<sup>576</sup>யெ<sup>577</sup>யெ<sup>578</sup>யெ<sup>579</sup>யெ<sup>580</sup>யெ<sup>581</sup>யெ<sup>582</sup>யெ<sup>583</sup>யெ<sup>584</sup>யெ<sup>585</sup>யெ<sup>586</sup>யெ<sup>587</sup>யெ<sup>588</sup>யெ<sup>589</sup>யெ<sup>590</sup>யெ<sup>591</sup>யெ<sup>592</sup>யெ<sup>593</sup>யெ<sup>594</sup>யெ<sup>595</sup>யெ<sup>596</sup>யெ<sup>597</sup>யெ<sup>598</sup>யெ<sup>599</sup>யெ<sup>600</sup>யெ<sup>601</sup>யெ<sup>602</sup>யெ<sup>603</sup>யெ<sup>604</sup>யெ<sup>605</sup>யெ<sup>606</sup>யெ<sup>607</sup>யெ<sup>608</sup>யெ<sup>609</sup>யெ<sup>610</sup>யெ<sup>611</sup>யெ<sup>612</sup>யெ<sup>613</sup>யெ<sup>614</sup>யெ<sup>615</sup>யெ<sup>616</sup>யெ<sup>617</sup>யெ<sup>618</sup>யெ<sup>619</sup>யெ<sup>620</sup>யெ<sup>621</sup>யெ<sup>622</sup>யெ<sup>623</sup>யெ<sup>624</sup>யெ<sup>625</sup>யெ<sup>626</sup>யெ<sup>627</sup>யெ<sup>628</sup>யெ<sup>629</sup>யெ<sup>630</sup>யெ<sup>631</sup>யெ<sup>632</sup>யெ<sup>633</sup>யெ<sup>634</sup>யெ<sup>635</sup>யெ<sup>636</sup>யெ<sup>637</sup>யெ<sup>638</sup>யெ<sup>639</sup>யெ<sup>640</sup>யெ<sup>641</sup>யெ<sup>642</sup>யெ<sup>643</sup>யெ<sup>644</sup>யெ<sup>645</sup>யெ<sup>646</sup>யெ<sup>647</sup>யெ<sup>648</sup>யெ<sup>649</sup>யெ<sup>650</sup>யெ<sup>651</sup>யெ<sup>652</sup>யெ<sup>653</sup>யெ<sup>654</sup>யெ<sup>655</sup>யெ<sup>656</sup>யெ<sup>657</sup>யெ<sup>658</sup>யெ<sup>659</sup>யெ<sup>660</sup>யெ<sup>661</sup>யெ<sup>662</sup>யெ<sup>663</sup>யெ<sup>664</sup>யெ<sup>665</sup>யெ<sup>666</sup>யெ<sup>667</sup>யெ<sup>668</sup>யெ<sup>669</sup>யெ<sup>670</sup>யெ<sup>671</sup>யெ<sup>672</sup>யெ<sup>673</sup>யெ<sup>674</sup>யெ<sup>675</sup>யெ<sup>676</sup>யெ<sup>677</sup>யெ<sup>678</sup>யெ<sup>679</sup>யெ<sup>680</sup>யெ<sup>681</sup>யெ<sup>682</sup>யெ<sup>683</sup>யெ<sup>684</sup>யெ<sup>685</sup>யெ<sup>686</sup>யெ<sup>687</sup>யெ<sup>688</sup>யெ<sup>689</sup>யெ<sup>690</sup>யெ<sup>691</sup>யெ<sup>692</sup>யெ<sup>693</sup>யெ<sup>694</sup>யெ<sup>695</sup>யெ<sup>696</sup>யெ<sup>697</sup>யெ<sup>698</sup>யெ<sup>699</sup>யெ<sup>700</sup>யெ<sup>701</sup>யெ<sup>702</sup>யெ<sup>703</sup>யெ<sup>704</sup>யெ<sup>705</sup>யெ<sup>706</sup>யெ<sup>707</sup>யெ<sup>708</sup>யெ<sup>709</sup>யெ<sup>710</sup>யெ<sup>711</sup>யெ<sup>712</sup>யெ<sup>713</sup>யெ<sup>714</sup>யெ<sup>715</sup>யெ<sup>716</sup>யெ<sup>717</sup>யெ<sup>718</sup>யெ<sup>719</sup>யெ<sup>720</sup>யெ<sup>721</sup>யெ<sup>722</sup>யெ<sup>723</sup>யெ<sup>724</sup>யெ<sup>725</sup>யெ<sup>726</sup>யெ<sup>727</sup>யெ<sup>728</sup>யெ<sup>729</sup>யெ<sup>730</sup>யெ<sup>731</sup>யெ<sup>732</sup>யெ<sup>733</sup>யெ<sup>734</sup>யெ<sup>735</sup>யெ<sup>736</sup>யெ<sup>737</sup>யெ<sup>738</sup>யெ<sup>739</sup>யெ<sup>740</sup>யெ<sup>741</sup>யெ<sup>742</sup>யெ<sup>743</sup>யெ<sup>744</sup>யெ<sup>745</sup>யெ<sup>746</sup>யெ<sup>747</sup>யெ<sup>748</sup>யெ<sup>749</sup>யெ<sup>750</sup>யெ<sup>751</sup>யெ<sup>752</sup>யெ<sup>753</sup>யெ<sup>754</sup>யெ<sup>755</sup>யெ<sup>756</sup>யெ<sup>757</sup>யெ<sup>758</sup>யெ<sup>759</sup>யெ<sup>760</sup>யெ<sup>761</sup>யெ<sup>762</sup>யெ<sup>763</sup>யெ<sup>764</sup>யெ<sup>765</sup>யெ<sup>766</sup>யெ<sup>767</sup>யெ<sup>768</sup>யெ<sup>769</sup>யெ<sup>770</sup>யெ<sup>771</sup>யெ<sup>772</sup>யெ<sup>773</sup>யெ<sup>774</sup>யெ<sup>775</sup>யெ<sup>776</sup>யெ<sup>777</sup>யெ<sup>778</sup>யெ<sup>779</sup>யெ<sup>780</sup>யெ<sup>781</sup>யெ<sup>782</sup>யெ<sup>783</sup>யெ<sup>784</sup>யெ<sup>785</sup>யெ<sup>786</sup>யெ<sup>787</sup>யெ<sup>788</sup>யெ<sup>789</sup>யெ<sup>790</sup>யெ<sup>791</sup>யெ<sup>792</sup>யெ<sup>793</sup>யெ<sup>794</sup>யெ<sup>795</sup>யெ<sup>796</sup>யெ<sup>797</sup>யெ<sup>798</sup>யெ<sup>799</sup>யெ<sup>800</sup>யெ<sup>801</sup>யெ<sup>802</sup>யெ<sup>803</sup>யெ<sup>804</sup>யெ<sup>805</sup>யெ<sup>806</sup>யெ<sup>807</sup>யெ<sup>808</sup>யெ<sup>809</sup>யெ<sup>810</sup>யெ<sup>811</sup>யெ<sup>812</sup>யெ<sup>813</sup>யெ<sup>814</sup>யெ<sup>815</sup>யெ<sup>816</sup>யெ<sup>817</sup>யெ<sup>818</sup>யெ<sup>819</sup>யெ<sup>820</sup>யெ<sup>821</sup>யெ<sup>822</sup>யெ<sup>823</sup>யெ<sup>824</sup>யெ<sup>825</sup>யெ<sup>826</sup>யெ<sup>827</sup>யெ<sup>828</sup>யெ<sup>829</sup>யெ<sup>830</sup>யெ<sup>831</sup>யெ<sup>832</sup>யெ<sup>833</sup>யெ<sup>834</sup>யெ<sup>835</sup>யெ<sup>836</sup>யெ<sup>837</sup>யெ<sup>838</sup>யெ<sup>839</sup>யெ<sup>840</sup>யெ<sup>841</sup>யெ<sup>842</sup>யெ<sup>843</sup>யெ<sup>844</sup>யெ<sup>845</sup>யெ<sup>846</sup>யெ<sup>847</sup>யெ<sup>848</sup>யெ<sup>849</sup>யெ<sup>850</sup>யெ<sup>851</sup>யெ<sup>852</sup>யெ<sup>853</sup>யெ<sup>854</sup>யெ<sup>855</sup>யெ<sup>856</sup>யெ<sup>857</sup>யெ<sup>858</sup>யெ<sup>859</sup>யெ<sup>860</sup>யெ<sup>861</sup>யெ<sup>862</sup>யெ<sup>863</sup>யெ<sup>864</sup>யெ<sup>865</sup>யெ<sup>866</sup>யெ<sup>867</sup>யெ<sup>868</sup>யெ<sup>869</sup>யெ<sup>870</sup>யெ<sup>871</sup>யெ<sup>872</sup>யெ<sup>873</sup>யெ<sup>874</sup>யெ<sup>875</sup>யெ<sup>876</sup>யெ<sup>877</sup>யெ<sup>878</sup>யெ<sup>879</sup>யெ<sup>880</sup>யெ<sup>881</sup>யெ<sup>882</sup>யெ<sup>883</sup>யெ<sup>884</sup>யெ<sup>885</sup>யெ<sup>886</sup>யெ<sup>887</sup>யெ<sup>888</sup>யெ<sup>889</sup>யெ<sup>890</sup>யெ<sup>891</sup>யெ<sup>892</sup>யெ<sup>893</sup>யெ<sup>894</sup>யெ<sup>895</sup>யெ<sup>896</sup>யெ<sup>897</sup>யெ<sup>898</sup>யெ<sup>899</sup>யெ<sup>900</sup>யெ<sup>901</sup>யெ<sup>902</sup>யெ<sup>903</sup>யெ<sup>904</sup>யெ<sup>905</sup>யெ<sup>906</sup>யெ<sup>907</sup>யெ<sup>908</sup>யெ<sup>909</sup>யெ<sup>910</sup>யெ<sup>911</sup>யெ<sup>912</sup>யெ<sup>913</sup>யெ<sup>914</sup>யெ<sup>915</sup>யெ<sup>916</sup>யெ<sup>917</sup>யெ<sup>918</sup>யெ<sup>919</sup>யெ<sup>920</sup>யெ<sup>921</sup>யெ<sup>922</sup>யெ<sup>923</sup>யெ<sup>924</sup>யெ<sup>925</sup>யெ<sup>926</sup>யெ<sup>927</sup>யெ<sup>928</sup>யெ<sup>929</sup>யெ<sup>930</sup>யெ<sup>931</sup>யெ<sup>932</sup>யெ<sup>933</sup>யெ<sup>934</sup>யெ<sup>935</sup>யெ<sup>936</sup>யெ<sup>937</sup>யெ<sup>938</sup>யெ<sup>939</sup>யெ<sup>940</sup>யெ<sup>941</sup>யெ<sup>942</sup>யெ<sup>943</sup>யெ<sup>944</sup>யெ<sup>945</sup>யெ<sup>946</sup>யெ<sup>947</sup>யெ<sup>948</sup>யெ<sup>949</sup>யெ<sup>950</sup>யெ<sup>951</sup>யெ<sup>952</sup>யெ<sup>953</sup>யெ<sup>954</sup>யெ<sup>955</sup>யெ<sup>956</sup>யெ<sup>957</sup>யெ<sup>958</sup>யெ<sup>959</sup>யெ<sup>960</sup>யெ<sup>961</sup>யெ<sup>962</sup>யெ<sup>963</sup>யெ<sup>964</sup>யெ<sup>965</sup>யெ<sup>966</sup>யெ<sup>967</sup>யெ<sup>968</sup>யெ<sup>969</sup>யெ<sup>970</sup>யெ<sup>971</sup>யெ<sup>972</sup>யெ<sup>973</sup>யெ<sup>974</sup>யெ<sup>975</sup>யெ<sup>976</sup>யெ<sup>977</sup>யெ<sup>978</sup>யெ<sup>979</sup>யெ<sup>980</sup>யெ<sup>981</sup>யெ<sup>982</sup>யெ<sup>983</sup>யெ<sup>984</sup>யெ<sup>985</sup>யெ<sup>986</sup>யெ<sup>987</sup>யெ<sup>988</sup>யெ<sup>98</sup>

## No. 411.

(A.R. No. 122 of 1894).

ON THE OUTSIDE OF THE NORTH WALL OF THE SAME PRAKARA.

- 1 திருவாய்க்கெழவிக்குமெல் ஸீகொமாறபன்மரான திருவணசசகுவத்திகள் ஸீகுவ-  
செகரெவர்க்கு யாண்டு எட்டாவது வஸுநீகநாயற்றுப் பதினெழாந்-
- 2 [தியதி]யும் [ச]வாவசுத்த நவமியும் [ச]னிக்கிழமையும் பெற்ற உத்திரத்தநாள் கிழ-  
வெம்பநாட்டுத் திருநெலவெனியான குலைசெகரச்சகுவெ-<sup>6</sup>[2]மங்கலத்து ஸ-
- 3 [வெக்கு]ச சமைந்த பண்ணைவெளி செய்வார்களொம் இவ்வூர் திருமெ[ற்]கொயில்  
வாழ்வலபாண்டியவிண்ணகர் எம்பெருமான் கொயில் திருசசுற்றில் நாயனார் அன-  
வராத-
- 4 [தான]ப்பெருமாள் திருநாமத்தால் கொட்டைபூர் ஆளவந்தான் தெய்வச்சிலையான்வட-  
டன் வைத்த அகரம் அனவரததானசசகுவெ-<sup>6</sup>மங்கலத்து ஊட்ட[ர்\*]களுக்கு  
முன்னாள் இவ்வகரம் வைக்க
- 5 பினனில் இவர்களுக்கு நாங்கள் யஜ்-<sup>6</sup>ஜானங்களாகக் குடுத்த நத்தத்துக்கும் தெ[ச]ங்-  
க(ள்)ளுக்கும் பல ப்ரமாணங்களாகையாவெ கல்வெட்ட ஒண்ணுமையில் முன்பு  
குடுத்த ஸஜீஷுபுராஷிகளாலும் இற்றை-
- 6 நாளாலும் யஜ்-<sup>6</sup>ஜானமாக ஊகபுரமாணம் பண்ணிக்குடுத்த பரிசாவது இவ்வகரத்-  
துக்குப் பெருநான்கெ[க\*]விலையாவது கிழெல்லை குன்றத்தூர் மெலைமங்கல[வி]திக்கு  
மெற்-
- 7 கும் தென்னெல்லை இஹற் தெற்கு நாராசம் மெற்கு(கு) கொக்கிப்பொகிற செவ்வைக்கு  
வடக்கும் மெல்[எல்\*]லை கொட்டைபூர் ஆளவந்தான் தெய்வச்சிலையான்வட்டன்  
திருந்துமறைப்பெரெரி என்னும்
- 8 பெரால் வெட்டின குளத்தில் மெல்கடைக் கொம்பில் வடக்கு கொக்கிப்பொன நிர்பொ-  
கிக்குக் [கி]ழக்கும வடவெல்லை முன்பு காளிகணத்து வெள்ளாளர் குடியிருந்த இடம்  
அகரமாகையால் பின்பு கா[ளி]கண-
- 9 த்து வெள்ளாளர் குடியிருப்பான கெசவன் கணபதி உள்ளிட்டார் எடுத்த மனைக்குத்  
தெற்கு ஒழுக்கை கிழக்குநின்றும் மெற்குகொக்கிப் பொகிற செவ்வைக்குத் தெற்-  
கும் ஆக இந்நான்கெல்லைக்குட்பட்ட நத்தமும் நத்தஸெஷ-
- 10 மும் கு[ன]மும் யஜ்-<sup>6</sup>ஜானமாக அனுபவிப்பாராகவும் இது நிக்கலாக க்ரஹநிலை மா-  
மும் புறப்பாடும் சுகொடும் படுதுறை[யு]ம் எங்கள் ஊரொடொக்க அனுபவிப்பா-  
ராகவும் இவர்களுக்கு கெஷுத்ரமாக திருநெல்வெளி வடகா-
- 11 ட்டில் நா[ங்\*]கள் யஜ்-<sup>6</sup>ஜானம் பண்ணிக்குடுத்த ஊ-<sup>6</sup>குக்குப் பெருநான்கெல்லையா-  
வது கிழெல்லை ஈழங்கொண்டானில் நாயனார் கெ[ர\*]பிலுச்சுக் கிழக்குநின்றும்  
வடக்குகொக்கிப் பாவிக்கொட்டைக்கு-
- 12 ப் பொகிற வழிச்செவ்வைகளில் நாங்கள் நாட்டுவித்த கல்லுக்களுக்கு மெற்கும் தென்-  
னெ[ல்]லை இவ்வூர்க்கு வடக்கு கிழக்கு[கி][ன்]றும்(ம்) மெற்குகெ[ந]ாக்கிப் பொன  
வழிக்கும சுறுக்குளத்தி குளத்திகம்பில
- 13 உடுக்கைப்புறமாக வடவெல்லைக்கு நாட்டின திருச்சுலக்கல்லுக்கும் கண்டியதெ[த]வப்  
பெரெரிப்பற்றால் வடவெல்லை [கி]ழக்குநின்றும் மெற்குகொக்கிப் பொய இக்குளத்-  
தில் மறுகால்தலையில் ஏற இ-
- 14 க்கொட்டைபூர் ஆளவந்தான் தெய்வச்சிலையான்வட்டன் திருந்துமறைப்பிலாறு என்-  
னும் பெரால் விட்ட வழியில் கிழமெலாக நாட்டுவித்த(க்) கல்லுக்களுக்கு வடக்கும்  
மெல்எல்லை இமமது கா-
- 15 ல்வநின்றும் வடக்குகொக்கிப் பொன செவ்வையில் நாட்டுவித்த(க்) கல்லுக்களுக்குக் [கி]ழ-  
க்கும வட(வெ)வெல்லை முன்னாள் இவர்களுக்கு ஜானபுரமாணம் பண்ணிக்குடுத்த  
தியாகபஞ்சரப்பெரெரி-
- 16 ப்பற்றில் தென்னெல்லைக்கு நாட்டின கல்லுக்களுக்குத் தெற்கும் ஆக இந்நான்கெல்லைக்  
குட்பட்ட(ப்)பற்றில் வென்றானெரிக் கரை ஒழுக்குட்படெ . . . . . ரை-  
ஒழு . . . . . தனய-



- 17 கப்பெரெரியென்னும் பெரால் இவ்வாளவந்தான் தெய்வச்சிலையான்உட்டன இடை . . . எரி கட்டி வெட்டுவித்த குளமும் நன்செய் புன்செய் தொட்டக்கூறு நத்தம் உட்பட்ட கு[ள\*]ப்புரவும்
- 18 எக்[க\*]ளுர்ப்பற்றில் முன்பு புனக்குளமான மெல்வெம்பநாட்டு ஆயாகுளம் உள்ளிட்ட பற்றில் சாதவெதன் . . . வரை அனுபவித்துப் பொருகிற கரை நிக்[க\*]லாக எ[ங்கள்] வ-டுவ-சனப்படி தெவர்க்கு உழவொற்றி வைத்த பற்றாய் இவர்பின்பு மெல்வெம்பநாட்டுக் கொலால் கிர்பா . . . பண்டிதப்பெரெரி யென்னும் பெரால் குளமும் வெட்டி எங்களுக்கு ஸூழிவொழும் தந்த பொருகச்செய்தெ இவா . . . [மாத்த] . . . [பின்னும்] ஸூழிவொழும் தராமல் பெருமாள் கண்டுழவாகிப் பொந்த பற்றில் இடைட்ட[ர்\*]களுக்கு முன்னாள் எழுவது சித்திரைமாதம் முதல [யி] ஶ்-உ-அனமாகக் குடுத்தருளின திருமுக[ப]படியிலு-
- 19 ம் வைப்பூருடையான காலைக்குத் தெற்கு விதிக்குக் கிழக்கு ஈ கூ கூ கூ கூ உப வதிக்கு மெற்கு ஈ கூ களூப வதிக்குக் கிழக்கும மெற்கும் நாலாககண்ணாற்றிலும் அஞ்சாநகண்ணாற்றிலும் மெற்கு விரபண்[டி]தப்பெரெரிகுளமும் கிழக்கு காடுவெட்டியார் குளக்கரையும் எல்லையாக இடையில் எறறச்சுருக்கம் உட்பட எடுப்புளளி கூ களூப ம ஆக கூ கடு வி நிலம் ஒன்றைவெளியினால் நில முப்பதுமாவினும் இந்நிலத்தால் வந்த(க்)குளங்கொவையிலும் எங்களுக்குள்ள வெளாடாவுகளும் ஆக இவ்வனைத்தும் உட்கவ-டுவ-மாக ய்-உ-அனமும் பண்ணி வுமாணமும் பண்ணிக்குடுத்தாம் வடுவெக்குச்சமைந்த ப-
- 20 ண்ணவெளி செய்வார்களொம் அனவரத்தானச்சக-வெ-ஶ்-மங்கலத்து ஹட்ட[ர்\*]க-களுக்கு இப்படி ஶானவுமா[ணம்\*] பண்ணிக்குடுத்த நத்தங்களும் கெஷ்சுங்களும் கார்பசானம் குறுவை பயிற்செய்யுந் நிலம் பயிற்செய்தும் செய்வித்தும் காடுவெட்டிக் கட்டைபறித்துக் களரும் சுகொடும் மெடும் பள்ளமும் பாடுபறிவரமபிட்டு வெட்டித் திருத்திப் பதினெட்ட[டி]க்கொலால் பதினாறுககுப் பதினாறு கொண்டது ஒரு மாவாக கதிரில் வழி கண்ணாறு ஶ்-உ-அ-கட்டி நன்செய் புன்செய் தெ[தா]ட்டக்கூறு திருத்திப் பயிற்செய்தும் செய்வித்தும் நத்தம் செய்து குடியிருந்தும் குடியிருத்தியும் மற்றும் தங்களுக்கு ஶௌகரியமா[ணம்\*]படியினிலே அனு-
- 21 ஹிப்பாராகவும் அனுலவிக்கும்இடத்து இப்பற்றுக்களுக்கு நெல்கடமை அந்தராயம் பஞ்சபிவி சந்தவிககிரகப்பெறு ஶ்-உ-அ-சலவினியொகம் திருமுகஎழுத்து வினி-யொகம் கைக்காணி கார்த்திகைப்பஞ்ச [ஶ]த்தற்பச்சை [ஆ]னைச்சாலை குதிரை-பந்தி கொயிற்கட்டணத்தெவை நெல்கடமைக்கை கடைக்கூட்டிலககை சண்டாளப்-பெறு நாட்டுவினியொகம் எரிவரி ஆவ்வரி சாட்டுவரி உள்ளாயம் புறவாயம் தறி-யிறை செக்கிறை தட்டொவி தட்டாரப்பாட்டம் எரிமின்பாட்டம் சில்வரி பெருவரி மற்றும் எப்பெற்பட்ட உபாதிகளும் வரியிற்கழித்து உடையார் திருநெல்வெளி-உடையநாயனார்க்கு இறுக்கும வாடாக்கூட்டமை உட்பட வுலாடிம்செய்தருளி-
- 22 ன திருமுகப்படியால் உள்ள இறைகளும் இறுத்து இப்பற்றில் உடையார் வாழவல்ல-பாண்டிஸூரமுடையநாயனார்க்கு பங்கு உம் வாழவல்லபாண்டிய விண்ணகர் எம்(ப்)-பெருமாளுக்குப் பங்கு உம் ஆகப்ப[ங்]கு எலும் ஹட்ட[ர்\*]கள் பங்கு இருபத்து-நாலில் கரையிட்டிக்கொண்டு நாயன்மார்க்குக் கடமை பிறித்து தாங்களும் தங்கள் வறக்கத்தாரும் சந்திராதித்தவற் செல்லக் காணியாகக் கலவிலும் செம்பிலும் வெட்டி-க்கொண்டு அனுல[வி]ப்பதாக ய்-உ-அனமும் பண்ணி வுமாணமும் பண்ணி-க்குடுத்தாம் வடுவெக்குச்சமைந்த பண்ணைவெளியெய்வார்களொம் அனவர[த\*]-ஶானச்சக-வெ-ஶ்-மங்கலத்து ஹட்ட[ர்\*]களுக்கு
- 23 இவை பெருமெலூர் அ[ன\*]வர[த\*]தான திருவிராமிசுரன எழுத்து கொட்டையூர் கருமாணிக்காழ்வான அழகியமணவானபெருமாள் எழுத்து பெருமெலூர் பெரியவன் திருவிராமிசுரமுடையான் எழுத்து திருக்குடமுக்க[ல்\*] ஆவற்ஸகாயன் எழுத்து திரு-நெல்வெலிஉடையான் இறைவா[ன\*]ரையூர் சாதவெதன் வாழவல்லான எழுத்து பெருமெலூர் நாராயணன் நிலக்கரியன் எழுத்து கொட்டையூர் ஆளவந்தான் திரு-மாலிருஞ்சொலை நாராயணன் எழுத்து திருத்தொவனை பூசினாவி . . . ன இநைய-ஆவற்ஸகாயன் எழுத்து திருக்குடமு[க்கு] சிகைலாதமுடையான் பற்பொபன் எழுத்து திருகத்தடி[யூ]ர் சிராமதெவன் சிராமதெவன் எழுத்து பெரும்பற்ற-புலியூர் அழகன் திருச்சிற்றம்(பல)-
- 24 பலமுடையான் எழுத்து பெருமெலூர் ஆவற்ஸகாயன் திருநெல்வெலிஉடையான் எழுத்து புள்ளமங்கலத்து அந[க்\*]தநாராயண(ண)ன் சிவல்லவன் எழுத்து பெருமெ-லூர் நாராயணன் திருவர[ங்\*]கமுடையான் எழுத்து இவர்கள் சொல்ல இஶானவ-மாணம் எழுதினென் பெருமெலூர் நாராயணன் திருநெல்வெலிஉடையான் எழுத்து



- 15 . . . . . வி[ரநாரா]யண[எரிக்கு] [தெ]த[ற்]கு. [மிவ்விசை]ந்[த] [பெருநா-  
ன்]கல்லைக் குட்பட்ட [நி]ல முமமாவரையும் பள்ளிகொண்டான்[வா\*]-
- 16 ய்க்காலுக்கு தெற்கு பன்னிரண்டாங்கண்ணாற்று வதிக்கு மெற்கு இருபத்திரண்டாஞ்  
செ[ய்] குறையும் இருபத்துமுனராஞ் செய் குறையு-
- 17 ம் மெலை வாய்க்காலுக்கு மெற்கு குவ[செ]கரப்பெரெரி கரைக்கு கீழ்க்கு பழம்பட்டொ-  
லையில் [அ]ரங்கன் செந்தந்பெரில் எடுத்துகிடந்த நில
- 18 [மெ]ராமா நிக்கி நிக்கி நில மொருமாவும் ஆக நில நான்மாவரையும் விற்றுக்குத்தொ-  
[ம்\*] மஹாஸலெயொம்[\*] உடையார குவசெகரக்காடு-
- 19 வெட்டிகளுக்கு இப்படி விற்றுக்குத்த இநிலத்த[து]க்கு விலை நீழயித்த [ஆ]ச்சு கூ  
அச்சு ஒன்பதுக்கு இநிலம்[\*] முன்பு பற்றுநின்ற மணலூர் வெ[ரா\*]-
- 20 ஶீஸூரன் சந்திரசெவாலட்டனுக்கும் திருக்குடமுக்கில் ஶீகையிலாஸமுடையான  
பற்பநாலனுக்கும் திருக்கடலூர் நக்கன் சங்கரந[ா]-
- 21 [ராயண]னுக்கும் பெரும்பற்றப்புலியூர் சூரியதெவ[ன்] உ[ம்பல]த்தாடிக்கும் இ[வ]ச்சு  
ஒன்பது இப்படி நெராகக் குடு[த்]து இப்படி விற்றுக்குடு-
- 22 த்த இந்[நிலத்]துக்கு [இது]வெ [விலை]லு[லையும்] [பெ]ராருட்செலவொலையு மாவ-  
தாகவும் இதுவல்லது வெறு விலைமாவறுதிப் பொரு[ட்]-
- 23 [செ]லவொலை காட்டவு[ம்] காணவுங் கடவதன்றி விலைக்குற விற்று பொருளறக்  
கொண்டு விலைபுரோணு [ப]ண்ணிக்குத்த இந்நிலம் கூல . . .
- 24 ரையும் இவர் தமையனார் பகவதி[ய]ாழ்வான[ன்] உவர கண்டியுடெவர் பிறந்தநாள்  
சித்[தி]ரையிலெ லாவத்து ஒரு[நா]ள் சிறப்பாக உடையார்
- 25 திருநெல்[வ]லிஉடையாரை இவர் அமுதுசெய்விப்பதா[ன்] அனவர[த\*]தானால்  
அரிசி கலத்துக்கு இநிலத்தால் வந்த இறை குடிமை
- 26 [உ]ழுதான்குடி உட்பட மற்றும் எப்பெர்ப்ப[ப]ட்டனவும் சூலபூகாரா தவி[ர்\*]ந்து  
இப்படி கலவிலும் செம்பிலும் வெட்டிவிப்பாராகவும்
- 27 இப்படி ஸ்ரீஜித்து வுரோணு பண்ணி[க்]குத்தொ[ம்\*] ஶீலாஸலெயொம் [\*]-  
உடை[ய]ார் கூடுசெவாக் காடுவெட்டிகளுக்கு இப்படிக்கு
- 28 இவை பெருமெயலூர் விஷ்ணு[ன்] ஶீவல்லல நெழுத்து இவை[வ] [தி]ருக்கொட்டியூர்  
தெ[வ]ன் [சு]ந்தரத்தொ[ள]டையா நெழுத்து இவை-
- 29 [வ உய்ய]வந்தா நெழுத்து இவை மண[லூர் தா]ராயணன் சிங்கப்பிரா நெழுத்த  
இவை [தி]ருக்கடலூர் நக்கன் சங்கரநாராயண நெழுத்து [இ]-
- 30 வை பெருமெயலூர் [ச]ங்கரநாராயணன் ஆவந்[ல\*]வாய நெழுத்து இவை  
கொட்டையூர் ஶீகைய[ய]லாஸஉடையான் பரமேஸூர் நெழுத்து இவை [திரு]-
- 31 க்[கு]டமுக்கில் ஆவந்ஸவாயன நக்க நெழுத்து இவை கொட்டையூர் [க]ள்ளப்பிரான்  
கரியமால் எழுத்த[து] இவை பெருமபற்றப்புலியூர் சூ[ரி]ய-
- 32 [தெ]வன் அம்பலத்த[ராடி] எழுத்து இவை திருக்குடமுக்கில் ஆவந்[ஸ]கா[ய]ன்  
ஶீகூ[ண] நெழுத்து இவை ஸ்ரீலாஸவாரியம் திருக்குடமுக்கில்
- 33 [திரு]வெண்காடன் ஶீ[வ]ரலு[டெ]வ நெழுத்து இவை[வ ம]ணலூர் சந்திரசெகரன்  
வொமி[ஸூ]ரலு[டெ]வொமயாஜி எழுத்து இவை ஆதலூர் பற்பனா[ப]-
- 34 ன் ஶீகூ[ண]ல[ய]வொம[ய][ரா\*]ஜி எழுத்து திருக்கட[லூ]ர் கண்ணங்கொலுடவொ-  
[மய]ராஜி [எ]ழு[த்து] திருக்கட[லூ]ர் கொவன் திருமா[வி]ருஞ்சொலைலுடெ-
- 35 லாமயாஜி எழுத்து இவை மணலூர் சொமி[ஸூ]ரன் சந்திர[செ]கரலுட [நெழுத்து]  
இவை கொட்டையூர் கரி[யம]ரல் தாராம[ண] [நெழுத்து]-
- 36 து இவை கொட்டையூர் தெய்வச்சிலையான் சங்கரநாராய[ண]  
வை . . . . . [ந]ராயணவா . . . . . நெழுத்து இவை [பெ]ரு-  
மெயலூர் . . . . .
- 37 . ன் பாலை எழுத்த[து] இவை[வ] கொட்டையூர் திருவிக்கிரம[ன்] சங்கர . . . . .  
சூ[ரா]ய [நெழுத்து] இவை கொட்டையூர் தாராயணன் வரந்தருவான் . . . . .
- 38 லூர் பொன்ன[ன்] ஶீ[கூ]ண நெழுத்து இவை மருதூர் ஜாதவெதன் ஆராவமுத  
நெழுத்து இவை பெருமெயலூர் உ[ய்யவந்]தான் சங்கரநா . . . . .
- 39 ஆதலூர் ஶீகிருகூ[ண]ன் பற்பனா நெ[ழு]த்து இவை திருக்கடலூர் கொவன் நாராய-  
ண நெழுத்து இவை கொட்டையூர் [செந்தாமரை] . . . . .

- 40 னமுத்து இவை அசவு . . . . [ரா]மடிவன கொதை[யா]ழ்வான்ஹடி னெழுத்து  
இவை கொட்டையூர் ஸ்ரீகையிலா[ஸமுடை]ய[ரன்] அ . . . . .
- 41 . இவை பெருமெயலார் திருவிராமியூரன் சொமாசி எழுத்து இவை திருக்க[ட]யூர்  
திருநிலகண்ட[ன்] ஆவற்ஸவாய னெழுத்து இவை-
- 42 . . ராமன் ஆவற்[ஸகா]ய [டு]னமுத்துவ

## No. 413.

(A.R. No. 124 of 1894).

IN THE SAME PLACE ; LEFT OF ENTRANCE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருவாய்க்கெழ்வீக்குமெல் ஸ்ரீகொமாறவன்மரான திருவனச்சகர-  
வதிகள் சொனுவெழ[ங்கிய]ருளிய ஸ்ரீஸுடாபாண்டியடிவற்கு யாண்டு பதினெ-  
[ன்றா]-
- 2 வது வருஷாஹு செய்தருளிவந்த ஸ்ரீமுகப்படி திருவனச்சக்கரவர்த்தி கொனெ-  
ரின்மைகொண்டான் திருநெல்வெளியான குலசெகரச்சதுவெ-<sup>1</sup>ஹிமங்கல-
- 3 த்து ஸ்ரீஸுடாபாண்டியடிவற்கு தங்கனார் அனாலயாக ஒட்டினபடி காகம் நெலலும் எட்டுத்தரத்திலெ  
நிலமடக்கி கடமையிறுத்து வந்ததாகவும் பதினென்றா-
- 4 வது நாளிலெ தாங்கள் தரத்தையுங் குலைத்து வீர்விலெ கடமை இறுக்கவெணுமென்று  
சொன்னாகளாக கண்டியதெவர் சொன்னார் அப்படி
- 5 செய்யக்கடவதல்ல பண்டாடு பழநடை இறுத்துவந்த தரத்திலெ முன்பு இறுத்துவந்த-  
படியெ இறுக்க இவை தென்னவதாயன் எழுத்தினால் யா-
- 6 ண்டு பதினென்றாவது நாள் நாடாற்றெழுபத்து நாளிலெ இவை விசையராயன்  
எழுத்தினாலும் [இவை ப]ல்லவராய னெ[ழு\*]த்தினாலும் வருஷா-
- 7 ஹுசெய்தருளி வந்தது உ ஸ்ரீ ஸ்ரீ உ

## No. 414.

(A.R. No. 125 of 1894).

IN THE SAME PLACE.

- 1 . . . . . மாறபன்மரான திருவ[வ\*]னச்சக்கரவர்த்திகள் ஸ்ரீசொழநாடு-  
வழங்கியருளிய ஸ்ரீஸுடாபாண்டியடிவற்கு யாண்டு யெ[வ]து வரு-
- 2 . . . . . வந்தி கொனெரின்மைகொண்டான் திருநெல்வெளியான குலசெகரச்சது-  
வெ-<sup>1</sup>ஹிமங்கலத்து ஸ்ரீஸுடாபாண்டியடிவற்கு எட்டுத்தர . . . . இறு-
- 3 . . . . . மூன்று தரத்திலெ இறுக்கப்பெறவெணுமென்றுங் கண்டியதெவர்  
சொல்லுகையாலெ அப்படி செய்வதாகச் சொன்னெந் தங்கனா-
- 4 . . . . . க்கட்டி முன்றுதரத்திலெ இறுக்க இப்படி செய்விப்பதாக  
ஸுடாபாண்டிய வரணாதராயன . . . அன்-
- 5 . . . . . னெம் யாண்டு [பதின]முன்றுவதுநாள எண்பத்துநாளினால் இவை தெ-  
[ன்\*]னவதாய னெழுத்தின[ா]லும் இவை சுந்த<sup>1</sup> . . . . .

## No. 415.

(A.R. No. 126 of 1894).

ON THE OUTSIDE OF THE SOUTH WALL OF THE SAME PRAKARA.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] ஸ்ரீவின்கழத்த மெவி வீற்றிருப்ப மெதினிமாத ந்தியிற் புணர வயப்(ப்)-  
பொர் மடந்தை ஜயப்பய-
- 2 த் திருப்ப [ம]ரக்கலைமடந்தை வாக்கினில் விளங்க திசை இருநான்கும் [மி]சை நில[ா]-  
வெற்ப்ப மறைநெறி[வ]-
- 3 னை மனுவெந் திகழ அநெறிச சமையங்க னாறுந் தழைப்பக் கானவெ[ங்]கையய்  
வில்லுடன துரத்து மினங்க-
- 4 [ந]காசலத்[து] வீற்றிருப்ப எண்கிரி குழந்த எழ்கட[ல்\*] [எ]ழ்பொழி[ல்] வெண்  
குடைநீழந்தச் செவகொல் நடப்பக் கொடுங்கல் நடு-
- 5 ன்க நெடும்கிழந் தொளிப்ப விலவவர் செம்பியர் விராட வராடவர் பல்லவர் நிறை-  
யுடன் முறைந் தை

<sup>1</sup> The inscription is a fragment.



- 2 லேமடந்தை வாக்கினில் விளங்க திசை இருநான்கும் மிகைநிலா வெறிப்ப மறைநெறி வளர மனுகெ[றி\*] திகழ அறநெறிச் ச-
- 3 மயங்க ளாறுந் தழைப்ப கானவெங்கயை வில்லுடன் துரந்து மினங் கனகாசலத்து வீற்-  
றிருப்ப எண்கிரி-
- 4 [சூ]ழ்ந்த எழ்கட வெழ்பொழில் வெண்குடை சிழற்றச் செங்கொல் நடப்பக் கொடுங்-  
கவி நடுங்கி நெடும்பிலத் தொழி-
- 5 ப்ப வில்லவர் செம்பியர் விராட வராடவர் பல்லவர் திறையுடன் முறைமுறை பணிய  
விருநெமியளவும் ஒருநெமி யொங்-
- 6 க இன்னமுதாகிய வியலிசைநாடக மன்னி வளர மணிமுடி சூடி விளங்கிய விரலி[ம்\*]-  
ஹாஸனத்து விற்றிருந்தருளிய ஸ்ரீகொ-
- 7 ச்சவடயபன்மரான திரவ்வனசக்கரவத்திகள் ஸ்ரீகுலசெகரஜெவற்க்கு யாண்டு முன்றூ-  
வது நாள் இரண்டாயிரத் தொரு-
- 8 நூற்றைம்பத்திரண்டினால் மதுரொதையவளநாட்டு மாடக்குளக்கிழ் மதுரைக்கொயிற்  
பள்ளியறைக்கூடத்துப் பள்ளிப்பிட-
- 9 ங் காலிங்கராமனில் எழுந்தருளி இருந்து கிழ்வெம்பநாட்டுத் திருநெல்வெளிச் சுத்தவல்-  
லிப் பெருந்தெருவிற் சங்க-
- 10 ரன்பாடியார் செய[யத்]திருவாய்மொழிந்தருளின்படி உடைய[ா\*]ர் திருநெல்வெளி  
உடையார் கொயிற் திருவர்த்தமண்டபத்துக்-
- 11 குத் திருநெல்வெளி அபிமானபூஷ[ண]ன்தெரிந்த கைக்கொளரில் சொறன் பெரியா-  
னான ஜயலி[ம்\*]ஹஜெவருங் கணவதி அழகனாக
- 12 களப்பாளனும் ஒன்பதாவது முதல் இட்ட திருவிளக்குக்கு நாளொன்றுக்கு எண்ணை  
[மு]ன்னாழியாகத் திருநெல்வெளிச் சுத்-
- 13 தவல்லிப்பெருந்தெருவிற் சங்கரன்பாடிய[ா]ர் எண்ணை அளப்பாராக இவர்களுக்கு  
நிலநிவந்தாமாக இத்தெவர் தெவத[ா]-
- 14 னத்தில் செயசிக்கதெவர்க்குங் களப்பாளனுக்கும் காணியாய்க் கடமை இறுத்து அனு-  
பவித்து வருகிற மெல்-
- 15 வெம்பநாட்டுத் தெவர்குளத்து நிலத்திலே இரண்டு வெளி நிலம் நிலநிவந்தமாக நிக்கக்  
குடுக்கப் பெறவெணு-
- 16 மென்றும் இவர்கள் நமக்குச் சொன்னமையில் இத்தெவர் திருமண்டபத்துக்குச் செயசிங்-  
கதெவரும் களப்பா[ள\*]னும் இட்-
- 17 ட திருவிளக்குக்கு நாளொன்றுக்கு முன்னாழியாக வந்த எண்ணை சுத்தவல்லிப்பெருந்-  
தெருவிற் ச[ங்\*]கரன்பாடியார அளப்பதாக
- 18 இவர்க[ா\*]ளுக்கு நிலந்தமாக இத்தெவர் தெவதானம் மெல்வெம்பநாட்டுத் தெவர்குளத்-  
திலே இரண்டு வெளி நிலம் ஒன்பத[ா]-
- 19 வது முதல் சிக்குவித்துக் கொள்கவென்றும் [இ]ன்னிலத்தால் வந்த கடமை அந்தராயம்  
ஆண்டு ஒன்றுக்கு அசசப் பதினெட்-
- 20 டாக இக்கொயிற் தெவர்செலவு நிக்கி மிகுதியிலே இக்குளத்துக்கு இறுத்துவருங் அச்-  
சிலே ஒன்பதாவது முதல் தவாக-
- 21 வென்றும் இப்படிச் சந்திராதித்தவற் செல்வதாகக் கல்லிலுஞ் செம்பிலும் வெட்டிக்-  
கொள்கவென்று திருவாய்மொ-
- 22 ழிந்தருளிணர்[ா\*] இவை திருவழிவளநாட்டு இராஜஇராஜநல்லூர் அரையன் தொ-  
பொலியநின்றுண வழுதிநாராய-
- 23 ண முவெந்தவெளான் எழுத்து இவை பல்லவராஜந் எழுத்து வ

No. 418.

(A.R. No. 129 of 1894).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [ா\*] கொச்ச[சடை]பன்மரான திரவ்வனசக்கரவத்திகள் ஸ்ரீ[வி]ரபாண்டிய-  
தெவற்கு யாண்டு ச-வது லிஹநாயற்று அபரபகூத்து நவமியும் நாயற்றுக்-
- 2 கிழமையும் பெற்ற ரொசளிநாள உடையா[ர்] திருநெல்வெளி உடையநாயனார் கொயில்  
ஆட்செணூரஜெவ[ர்\*]க்கு கிழ்வெம்பநாட்டுத் திருநெல்[வெளி\*]-

- 3 க் கைக்கொட் செனாபதிகளொம் வி[லை\*]வரூணம் [ப]ண்ணிக்குடுத்த பரி[சா\*]வது உடையார் திருநெல்வெலிஉடையனாயனற்குத் திருமுடி . . . த்து அ-
- 4 றுகும் தாளிப்பூவு(ம்)ஞ் சாத்தி இடைகட்டுமடத்தில் இருக்கும் திருத்தொண்டி[ஸூ]ர-தெவற்கு இவ்வூர் பதியிலாரி]ல் கூத்தன் நம்பிராட்டியான
- 5 செய்யபெருமாள் தலைக்கொலிஎன் திருவிடைக்கட்டில் மடத்தில் திருமெனிகளில் நம்பியாருரன்னான யி[ர]ாக்கதப்பெரும[ா]ளுக்கும் நம்பியா-
- 6 ருற்கும் ஜிவனத்துக்கு கூத்தன் நம்பிராட்டியான மனஞ்செய்தபெருமாள் தலைக்கொலி எங்கனபக்கல் விலைசொண்டு இட்ட நிலமாவது [மு]ள்ளிநாட்டு வரூஜ-
- 7 டெயம் செரவன்மகாதேவிச்சதூர்வெகிமங்கலத்தக் கிழ்பிடாகை பத்[தந்ம]டயி-லா[ந்] ஜிவிதம் கைக்கொண்டமையில் செம்மெ . . வாக்காலுக்குக் கிழக்கும் விரகெ-
- 8 ரளப்பிலாற்றுக்கு தெற்கு பத்தொன்பதாங்கண்ணாற்று இரண்டாஞ்செயி]ல் தெற்கடைய சூ ச-ம் இதன் கண்ணாற்று ஆறஞ்செயி]ல் வடக்கடைய சூ ச-ம் இந்நில-மொருமாவும்
- 9 எமயிவிசைந்த விலைப்பொருள் இவர்பக்கல் கொண்டு சிறுகாலைச்சந்திக்கு அறுகும் தா[ளி]ப்பூ[வு\*]ஞ் சாத்திப்பறிக்கிற திருத்தொண்டர்களில் [நம்பியாரு]ர் இரா[க\*]-கதற்கும் நம்பியாருற்கும்
- 10 ஜீவனத்துகு விற்று விலைப்பூரூணம் பண்[ணி]க்குடுத்தொம் சூழிவெண்பூரடெவற்கு கைக்கொட் செனாபதிகளொம் விற்றுக்குடுத்த இந்நில[த்\*]துக்கு[க்] கடமை [அந்]த-ராயம் பொன்வரி
- 11 உழுதான்குடி மற்றெப்பெற்பட சில்வரி[யுந்] தன் இ[று]ப்பாராகவும் மெற்படி [விற்-றுக்]குடுத்த இந்நிலத்தக்கு இதவெ விலையொலையும் இதுவெ பொருள்செலவொலை ஆவதாக-
- 12 வும் இதுவல்லது வெறுவிலையாவணச் சீலாவணப் பொருள்மாவ[றுதி]ப் பொருட்சிவ-[டு]வாலை(க்) காட்டவுங் காணவுங் கடவதல்லவாக[வும்] இப்படி சம்மதித்து [காரா]-ண்மை உட்பட வி-
- 13 லைக்குறவிற்றுப் பொருளறக்கொண்டு விற்று விலைப்பூரூணம் பண்ணிக்குடுத்த-ன்[\*] இந்நிலம் உஜாதித்தயவற் இவ்விராக்க[தற்\*]கும் [நம்]பியாரு[ற்\*]க்கும் இவர்கள் வறக்கத்தாறும இவ்வறுகுந் தாளிப்பூ-
- 14 வும் இட்டு அனுபவிப்பாராகவும் கல்லிலெ வெட்டிக்கொள்வாராகவும் வயல்தலையிலெ திருச்சூலக்கல்லு நாட்டிக்கொள்வாராகவும் இப்படி சம்மதித்து விலைப்பூரூணம் டண்-[ணிக்]-
- 15 குடுத்தொம் சூழிவெண்பூரடெவற்கு திருநெல்வெலி கைக்கொட்செனாபதிகளொம் [\*] இவை ஸ்ரீசூலசெகரச்சித்தராயன் எழுத்து இவை அகிசெயபாண்டிய வத்தராயன்
- 16 எழுத்து இவை விக்கிர[ம\*]பாண்டிய வத்தராயன் எழுத்து இவை கனகராயன் எழுத்து இவை கச்சியராயன் எழுத்து இவை வழுகிபன்மன் எழுத்து இவர்கள் சொல்ல இவ்-விலைப்பூரூணம் எ-
- 17 ழுகினென் செந்திறத்துக் கூத்தப்பெருமாள் எழுத்து—

## No. 419.

(A.R. No. 130 of 1894).

IN THE SAME PLACE.

- 1 சிறுவனச்சக்கரவத்தி கொநெரினமைகொண்டான் கிழ்வெம்புநாட்டுத் திருநெல்-வெலிஉடையார்(த்) திருநெல்வெலி-
- 2 உடையார்கொயில் பதிபாதமுலபட்டுடைப் பஞ்சாசாரிய தெவகன்மிகளுக்கு உடையார் திருநெல்வெலிஉடையார்க்கு வ-
- 3 டவெள்ளாரான சுந்தரபாண்டியவளநாட்டுக் கூகூருடையான் திருவானைக்காவுடை-யான் சுந்தரத்தொளுடையானான சுந்தர-
- 4 பாண்டிய விழுப்பரையன் இத்திருநெல்வெலித் தென்பால் இடை[ச்ச]பொக்கில் செவி-த்த திருநந்தவனஞ்செய்யும் பெற்கு ஜி-
- 5 வனம் உள்ளிட்டு வெண்டுவளவுக்கு இவ்வூர் பதியிலா[ர்\*] நிலத்துக்கு நிலமையழகி-யான் தன்பங்கில் திருநந்தவனப்புறமாகக் குடு-
- 6 த்த எறுசெவகன்கால்ப்பொக்கில் தடி இரண்டு நிலம் அரைமா வரைக்காணியும் இவன் பங்கில் சாரற்க்கால்பொக்கில்தடி இரண்டும் நில-

- 7 ம் முக்காணி அரைக்காணியும் சொதிபாண்டி பங்கில் புளியொடுகால்பொக்கல வண்-  
ணல்செய் தடி இரண்[டு\*] நிலம் இரண்மொவும்
- 8 (இரண்மொவும்) மாறாச்செரிக்கால்பொக்கில் வட்டச்செ நிலம் ஒருமாவும் நாணற்-  
கால்பொக்கில் நிலம் காணி அரைக்காணியும்
- 9 ஆக் நிலம் நாலுமா முக்காணி அரைக்காணியும் முன்னுடையாரைத் தவிந்துகாராண்மை  
மியாட்சியும் கடமையும் அந்தராயமும்
- 10 வினியொகமும் தருவதான அச்சம் காரியவாராட்சியும் வெட்டிபாட்டமும் பஞ்சபிவி  
சந்திவிசுறுப்பெறும் வாச[ற்]பெறும் இலா-
- 11 ஞ்சினைப்பெறும் பொன்வரியும் மந்தம் எப்பெர்பட்டினவும் உட்படப் பதினஞ்சாவதி  
னெதிராமாண்டு முதல் திருநந்தவனப்புற-
- 12 இறையிலியாகத் தந்தொம் இப்படிக்கு நம் ஒலை பிடிபாடாகக் கொண்டு இப்படி  
சந்திராஜிகுலற் செல்வதாகக் கல்விலும்(ஞ்) செம்-
- 13 பிலும் வெட்டுவித்துகொள்க இவை அரும்பொற்கூற்றத்துப் புதுப்பெர்க்குளத்தாழ்வான்  
ஆண்டிரா னழகனான அழகியபாண்டிய-
- 14 விழுப்பரைய நெழுத்து யாண்டு யெடு ள் சாஉயெடு இவை அண்டநாட்டுப் பெருமண-  
லார் அரையன் முடிவ[ழ\*]ங்கும் பெருமானான விகிராம-
- 15 பாண்டிய உத்தரமத்தரி எழுத்து இவை செ[வ்\*]விருககைநாட்டுச் சக்கரமாணிநல-  
லார் அரையன் விரதமுடித்தானான பல்லவராய நெழுத்து [||\*]

## No. 420.

(A.R. No. 131 of 1894).

IN THE SAME PLACE.

- 1 திருபுவ[ந]ச்சக்கரவர்த்தி கொடுநின்மைகொண்டான் கிழ்வெம்பநாட்டு உடையார்  
திருநெல்வெலிஉடையார்கொ-
- 2 யில் பதிபாதமுலபட்டுடைப் பஞ்சாசாரிய தெவகன்மிகளுக்கு இவ்வுடையார் திரு-  
முன்பு திருஞான மொத மச்சுனன்-
- 3 விகிராமசொழ்தெவர் கண்ட தவலிகளில் விஷகண்டதெவர் ஸதானத்து எல்லையில்லாத-  
தெவர் ஸிஷ்யரில் தவப்பெருமானுக்கும்
- 4 விரலானத்து ஶஹாதெவர் ஸிஷ்யரில் அனபாயனுக்கும் திருவாரூர் வடக்கில்மடத்து-  
ஸிவவாடிஹுடியர் ஸிஷ்யரில் திருநட்டப்பெருமானுக்கும்
- 5 லிக்ஷ[ர\*]மடத்து இராவளா பசுபதிதெவர் ஸிஷ்யரில் நி[ரை]மயங்கை ஆடுவானுக்கும் திரு-  
வாரூ[ர்\*] வடக்கில்மடத்து [க]ஹு[தெவர் ஸிஷ்யரில்வந்தான் தெவகள் தெ[வ\*]னுக்-  
கும்
- 6 லிக்ஷாமடஸதானத்து திருநாகிஹுரத்து இராவளர் ஸிஷ்யரில் திருஞானசம்பந்தனுக்கும்  
இலானத்து இராவளர் பசுபதிதெவர் ஸிஷ்யரில் கலிகடிந்தகை-
- 7 உனுக்கும் மதுரை தெற்கில்மடத்து நிலகண்டஸிவஸிஷ்யரில் திருநெல்வெலிஉடையானு-  
க்கும் திருநெல்வெலி மாளிகைமடத்து அழகிய[நா]யகர்-
- 8 [ஸ][ந்\*]தானத்து உய்யக்கொண்டதெவா ஸிஷ்யரில் திருநெல்வெலி உடையானுக்கும்  
[ஸி]க்ஷாமடஸதானத்து இராவளர் பசுபதிதெவர் ஸிஷ்யரில் ஸிவமுக்.
- 9 காட்டினுக்கும் திருநெல்வெலிக் தெற்கில்மடத்து கிழமடஸதான[ர\*]நத்து அனுக்க-  
வன்றெண்டர் ஸிஷ்ய[ர்\*] அறமுரைத்த பெருமானும் [இ]ய[ர\*]கள வ[ர்\*]க்க-
- 10 த்தில் திருஞானம் ஒதம் பெர்க்கும் இலூர் கிழெல்ல குறுதெருவல் மனைகளுக்கு மெம்-  
க[ட\*]ய வடவெல்லை பொ(ய)த்தப்பிசசொழன் மனைக்கு வடக்கும்
- 11 மெலெலலை திருவிதிக்குக் கிழக்கும் தென்எல்லைக்கிணறுபெறமனைக்குத் தெற்கும் ஆக  
[இ\*][ந்]நான்கெல்லைக்கு மடமனை மனை பதினென்றம் யாண்டு [யெடு]-வது-
- 12 முதல் மடம் எடுத்திருக்கக் காணியாகத் தந்தொம் [||\*] நம் ஒலை பிடிபாடாகக் கொண்டு  
கலவிலுஞ் செம்பி னும் வெட்டிவித்துக் கொள்ள[ப்\*]பண்ணுக இவை அழகியபா-
- 13 [ண்டி]ய விழுப்பரையனெ[ன்\*] எழுத்து யாண்டு (யாண்டு) யெடு ள் உாடுயெடு இவை-  
குருகுலராயன் எழுத்து இவை பலவவராயன் எ[ழு\*]த்து [||\*]

## No. 421.

(A.R. No. 132 of 1894).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] பூமலற் திருவும் [பெ]ரூஜயமடந்தையுந் தாமரை[க்குவி]முலை ஜயப்புயத்-  
திருப்ப வெதநா[ள்]ல் வெள்ளித்தட்டாமரைக்கா-



- 2 தல்மாது கவின்பெறத் தினைப்ப வெண்டிரை உடுத்த மண்டிணி கிடக்கை இருநிலமட-  
ந்தை உரிமையிற் களிப்பச் சமையமு நீதியுந் தரு-
- 3 மமுந் தழைப்ப இமையவர் விழாக்கொடி யிடந்தொறு மெடுப்பக் கருங்கவி கனல் கெடக்-  
கடவுள் வெதியர் அருத்தொழில் வெழ்விச் செ-
- 4 சங்கனல் வளற்பச் சுருதியுந் தமிழுந் தொல்வளங் குலவ பொருதிரலாழி பூதவஞ் சூழ்-  
வர ஒருகை யிருசெவி மும்மத நாற்கொட்டயிராவ-
- 5 தமுதல் செய்தி கொற்றத்தெண்டிசையாணை எருத்த மெறிக் கண்டநா டெமதெனக்  
கயல் களிகூரக் கொசலந் துளுவந் குச்சரம் பொசல மகதம்
- 6 (பொசலமகதம்) பொப்பளம புண்டரங் கலிங்க மிழங் கடாரங் கௌவுடந் தெவிங்கஞ்  
சொனகஞ் சினக முதலா விதிமுறைத் திகள வெ-
- 7 றுவெறு வகுத்து முதுநிலக்கிழமையின் முடிபுனை வெநதற் கொருதனிநாயகனென றுவ-  
கெததத் திருமுடிசூடிச் செங்கொ வெல-
- 8 ச்சிக் கொற்றத்தாள்க் குளிர்குடைநிழற் கற்றைக்கவரி காவலர் விச விடெகதிர் நவமணி-  
விரவலிஹாஸநத்து உடன் முடிசூடி உய-
- 9 ர்குலத்திருவெனப் பங்கயமலற்கரங் குவித்தப் பாத்திபர் மககையர் திரண்டு வணங்குஞ்  
சென்னியில் சுடரொளி மெள-
- 10 விச் சூடாமணிமெவிட விடச்சிவந்த விண்மலற்சிறடிக் கமலமதகரங் கமலமென் நணு-  
கும் உலகமுழுதுடையாரொடும் வி-
- 11 ந்நிறந்தருளிய மாமுதல் மதிக்குலம் விளக்கிய கொமுதற் ஸீகோமாறபன்மரான திருவ-  
வனச்சகுவதிகள் ஸீஸூடாரபாண்டியபெ-
- 12 வர்க்கு யாண்டு பதினைஞ்சாவது நாள் நூற்றெழுபத்தாறினால் மதுரொதையவளநாட்டு  
மாடக்குளக்கீழ் மதுரைக்கெ-
- 13 காயிற் பள்ளியறைகூடத்துப் பள்ளிப்பிட . . . . . பல்லவரையனில்  
எழுந்தருளியிருந்து கிழ்வெம்பநாட்டு உடையார திரு-
- 14 றெல்வெவிஉடையார் கொயிற் பதிபாதமுலப்பட்டுடைப் பஞ்சாசாரியர் தெவகன்மிகள்  
செய்யத்திருவாய்மொழிந்தருளின்படி
- 15 இவ்வுடையார் திருமுன்பு திருஞானம் ஓத மச்சுனனார் விக்கிரமசொழ்தெவர் கண்ட  
தபல்களில் விஷகண்டபெவர் ஸநூனத்து
- 16 யில்லாததெவர் ஸிஷ்யரில் தவப்பெருமாளுக்கும் ஹட்டிவிரர் ஸநூனத்து ஹமாபெவர்  
ஸிஷ்யரில் அனபாயருக்குத் திருவாரூர் வடக்கில்மடத்தில்
- 17 ஸிவபாடிஹுதையர் ஸிஷ்யரில் திருகட்டப்பெருமாளுக்கும் லிக்ஷாமடஸநூனத்து  
இராவளர் பசுபதிதெவர் ஸிஷ்யரில் நின் . . . . . மய-
- 18 ங்க ஆடுவார்க்குந் திருவாரூர் வடக்கில்மடத்து கஹுதெவர் ஸிஷ்யரில் வந்தான் தெவ-  
கன்மெவர்[சூம்] லிக்ஷாமடஸநூனத்துத் திருநாகி-
- 19 ஸரத்து இராவளர் ஸிஷ்யரில் திருஞானசம்பந்தர்க்கும் இஸநூநத்து இராவளர் பசுபதி-  
தெவர் ஸிஷ்யரில் கலிகடிந்தகையர்க்கும் மதுரை-
- 20 ரத் தெற்கில்மடஸநூனத்து நிலகண்டஸிவர்ஸிஷ்யரில் திருநெல்வெவி உடையார்க்கும்  
திருநெல்வெவி மாளிகைமடத்து அழகியநா[ய\*]-
- 21 கர்ஸநூனத்து உய்யக்கொண்டதெவர் .ஸிஷ்யரில் திருநெல்வெவி உடையார்க்கும்  
லிக்ஷாமடஸநூனத்து இராவளர் பசுபதி-
- 22 தவர் ஸிஷ்யரில் ஸிவமுத்திகாட்டினர்க்கும் திருநெல்வெவித் தெற்கு(கு)மடத்துக் கிழை-  
மடஸநூநத்து அணுக்க வந்தொண்டர் ஸி-
- 23 ஷ்யரில் அறமுரைத்தபெருமாளுக்கும் இவர்கள் வறக்கத்தில் திருஞானம் ஒதும்பெர்க்-  
கும் ஹொஜனம் உள்ளிட்டு வெண்டுவெனவு[க்]-
- 24 [கு] முள்ளிநாட்டுச் செரவன்மஹாதெவிச்சதுலெஹிமங்கலத்து வெட்டிப்பற்றான  
நில முக்காவெ ஒரு மாவரையும் இன்னாட்டு அரி-
- 25 கசரிநல்லூர் வெட்டிப்பற்றான நிலங் காலும் மெல்வெம்பனாட்டுச் சுத்தவல்லிபான  
விரவிரொதச்சதுலெஹிமங்கலத்து -
- 26 வட்டிப்பற்றான நிலம் அறமாவரையும் ஆக நிலம் ஒன்றெ எட்டுமொவு[ம்\*] முன்னுடை-  
யாரைத் தவித்து காரணமை மியாச்சியும் க-
- 27 டமையும் அந்தராயமும் வினியொகமுய தருவதான அச்சம் காரியஆராச்சியும் உழு-  
தான்குடியும் பாடிகாவலும் வெட்டிபா-

- 28 ட்டமும் பஞ்சபிவி சந்திவிக்கிறகப்பெறும் வாசற்ப்பெறும் இலாஞ்சினைபெறும் பொன்-  
வரியும்\*] மற்றும் எப்பெர்ப்பட்-
- 29 டனவும் உட்ப்படப் பதினைஞ்சாவது முதல் திருஞானப்புற இறையினியாக இடப்பெற-  
வெணும் என்று அண்ணன் தமிழ்ப்-
- 30 பல்லவரய்யர் நமக்கு சொன்னமையில் இ[வ்\*]வுடையார் திருமுன்பு திருஞானம் ஒதும்  
தபலிகள் பொ பதினொருவற்க்கும் இவர்கள் வற்-
- 31 கத்தில் திருஞானம் ஒதும் பெர்க்கும் ஹொஜனம் உள்ளிட்டு வெண்மெனவுக்கு இச்-  
சொவன்மஹாதெவிஷ்டு-ஹெ-ஹிமங்கலத்து வெட்டி-
- 32 ப்பற்றான நில முக்காவெ ஒருமாவரையும் இவ்விரிகெசரிநல்லூர் வெட்டிபற்றான நிலம்  
காலும் மெல்வெம்பொட்டுச் சுத்தவலியான விர-
- 33 விநொதச்சக-ஹெ-ஹிமங்கலத்து வெட்டிப்பற்றான நிலம் அருமாவரையும் ஆக நிலம்  
ஒன்றெ எட்டு மாவும் முன்னுடையாரைத் தவித்து
- 34 க்காரா[ண்\*]மை மியாட்ச்சியும் கடமையும் அந்தராயமும் வினியொகமும் தரு[வு]தான  
அச்சம் காரியஆராட்ச்சியும் உழுதான்குடியும் பாடிகாவலு-
- 35 ம் வெட்டிபாட்டமும் பஞ்சபிவி சந்திவிக்கிறகப்பெறும் வாசல்ப்பெறும் இலாஞ்சினைப்-  
பெறும் பொன்வரியும் மற்றும் எப்பெர்ப்பட்-
- 36 ட்டினவும் உள்ப்பட இவாண்டு முதல் திருஞானப்புற இறையினியாக இட்டு வரியிலார்  
எழுத்திட்ட உள்வரியும் கம் ஒலையுந் தரச்சொ-
- 37 ன்னொம் [ | \* ] கைக்கொண்டு இப்படி அந்ராதிதவற்(ச்) செவ்வதாகக் கவ்விலும் செம்பி  
லும் வெட்டிவித்துக்கொள்கவென்று திருவாய்மொ-
- 38 ழிந்தருளிஞர் [ | \* ] இவை களாந்திருக்கைநாட்டுத் திருவாயிரங்கன் அழகன் சொக்கனான  
காடுவெட்டி எழுத்து | இவை செவ்விருக்கைநாட்டுச்
- 39 சக்கரபாணிநல்லூர் அரையன் விரதமுடித்தானான பல்லவராயன் எழுத்து [ || \* ]-

## No. 422.

(A.R. No. 133 of 1894).

IN THE SAME PLACE.

- 1 . . . . . வாய்க்கெழ்விக்குமெல் ஸ்ரீகொமாறவன்மாரான திருவனச்சகுவதிகள்  
சொனாடுங்கொண்டு முடிக்கொண்ட-
- 2 . . . . . வீராலிஷெகம் பண்ணியருளிய ஸ்ரீஸூராவாஹ்யு ஹெவற்கு யாண்டு யெள  
வதி நெதிராமாண்டி நெதிராமா ண்-
- 3 . . . . . ஹ இருபத்தெழாந் தியதியும் ஸூலு-ஹெ-ஹிமங்கலத்து வ்யமையுந் திங்கள்கிழமை-  
யும் பெற்ற ஸூ(ர)ட்டாதி நாள் கிழவெ-
- 4 . . . . . லவெலியில் ஆலாலசந்தரத் திருமடத்தி விருக்குந் தபலூரில் செஞலூர்  
திருவெண்காடுடையா னனவரதான-
- 5 . . . . . பியெ னெங்கள் பிதாக்கள் திருவெண்காடுடையானான அணுக[க]நம்பி  
தமக்கு நன்றாக உடையார் திருநெல்வெ-
- 6 . . . . . யினார் கொயிலிலெ சிறுகாலே ஸூதியிலெ ஸ்ரீருஹும் அஹ்யுயநம்பண்ணுவ-  
தாக இருபத்தஞ் சச்சு நிரவார்த்துத்
- 7 . . . . . [ண்]ணுகைக்கு கொதைப்பிராட்டிமங்கலத்திலெ பலர்பக்கலும் நெல்  
பொலிசைககு குடுத்து இ[வ்\*]வச்ச இருப-
- 8 . . . . . த பொலிசை நெலலு முப்பதின்மலமும் தனக்கு ஹகிணையாகக் கொ-  
ண்டு கொதைப்பிராட்டிமங்கல-
- 9 . . . . . ஆனந்தபிள்ளை அஹ்யுயனம்பண்ணி அவனுக்குப் பின்பு அவன் மகனு  
மின்னாள்வரை அஹ்யுயனம்பண்ணிப்
- 10 . . . . . ப்பொது இவ்வச்சுத் தனிக்கொண்டவர்கள் எங்கன்பக்க விவ்வச்சு நிற்க  
வுண்ணுதென் தினக்குச் சொன்னமை-
- 11 . . . . . லில் தின்று மிவ்வச்சு இருபத்தஞ்சும் வாங்கி இவ்வானந்தபிள்ளை குரு-  
கத்தி குண்டுர் ஸ்ரீமாயவஹட்டன் வைத்த
- 12 . . . . . ஹ அனுலவித்துவருகிற ச[கி]ரப்படி நிலம் காணி அரைக்காணிஇல்  
வா(மு)ளுடைய ஒற்றியாரும்<sup>1</sup> கு-

<sup>1</sup> This word is written over an erasure.





## No. 425.

(A.R. No. 136 of 1894).

ON THE OUTSIDE OF THE WEST WALL OF THE SAME PRAKARA.

- 1 ஸ்வஸ்தி ஸ்ரீ [||\*] கொ[சச]டை[பப-  
ன்ம]ரா.
- 2 ன கிரஹ[வ\*]னச்சக்காவத்திகள்  
ஸ்ரீவிரபா.
- 3 ண்டியபெவற்க்கு மாண்டு டு வதுன்  
எ-
- 4 கிராமாண்டு கணினாயற்று யிசதி-  
அபர-
- 5 பசுத்து பஞ்சமியும் வெள்ளிக்கிழ-  
6 மையும் பெற்ற உத்தாட்டாகி நாள்  
கிழ-
- 7 வெம்பநாட்டு திருநெல்வெளி இய  
சுத்-
- 8 தமல்லிப்ப[ெ]பரு[ந்]தெருவில் வாணி-  
யாரொ-
- 9 ம் மலைமண்டலத்து மத்திகொட்டு  
நாராய-
- 10 ணன் நாராயணான விமழகிய-  
பாண்டிதெவ[ர்\*]
- 11 க்ரு நாங்கள் பிடிபாடு பண்ணிக்-  
குத்த பரிசாவது மெ-
- 12 ல்வெம்பநாட்டு வில்வராயகல்லூ-  
ரில் நாப்-
- 13 [பத்தெ]ண்ணூ இரப்பிள்ளையாற்கு  
சந்திய[ரஹி] நித்த-

- 14 சந்தமமாக ஹிமமா[த\*]த்து பதினா-  
லந்தியதி முதல் அ-
- 15 னவரத[ர\*]னனால் அளக்கும் எண்ணை  
உழக்கு இவ்வெ-
- 16 ணனை உழக்கும் பெரும்படி டெ  
அளப்பொமாகவும்
- 17 சந்திராஹிவத் [அள]ப்பொமாக-  
வும் இப்படி சம்ம[தி\*]த்து எங்-
- 18 ளில் இசைஞ்ச பொ[ன்] கொண்டு  
உடையார் திருநெல்வெளி-
- 19 உடைய[ர]னானார் கொஇலில்லெ  
கல வெட்டிக் கு[த][த\*]தொ[ம்]
- 20 வாணியரொம் நாற்பத்தெண்ணூ இர-  
பிள்ளையாற்கு [||\*] இவை த-
- 21 னம்பொதியராயன் எழுத்து நகரபதி  
எழுத்து நந்திவத்தராயன்
- 22 எழுத்து பொதியரா[ய\*]ன் எழுத்து  
மாணிக்கவாசகன் எழுத்து செ-  
[ர]மனா[த\*]தெ-
- 23 வன் எழுத்து உத்தமபாலன் எழுத்து  
செனாபதி எழுத்து இவை சியான்
- 24 எழுத்து சமயம[ந்தரி] எழுத்து மா-  
டககுள(டலர்)ககிழ(ல) மதுரை  
சிவல்ல[வன்] எழுத்து [||\*]

## No. 426.

(A.R. No. 137 of 1894).

IN THE SAME PLACE.

- 1 ஸ்வஸ்தி ஸ்ரீ [||\*] ஸ்ரீமைகித்திககுமெ-  
ல
- 2 ஸ்ரீகொமாறபன்மரான கிரஹவன-  
ச்ச-
- 3 சுரவத்திகள் எ[ம்\*]மண்டலமுங்-
- 4 கொண்டருளிய ஸ்ரீகுலசெகரபெவ-  
ற்கு யா[ண்\*]-
- 5 டு உயிள-வது யதூதாயற்று யிச-தி-  
யதியும்
- 6 வெள்ளிக்கிழமையும் அபரவசுத்த  
7 ஸ்வமியும் பெற்ற உத்திர நாள் குட-  
8 நாட்டு அங்கமங்கலமான விரபா-
- 9 ண்டிய னம்ம கையில் மெல்ப-  
பாடு.
- 10 டையான் கிறைஞ்சானா[ன\*] அழ-  
கிய [திரு]-
- 11 ச்சிற்றம்பலமுடையாற்கு கிழ்வெ-  
மப-
- 12 நாட்டுத் திருநெல்வெளி உடையார்  
தி-
- 13 ருநெல்வெளி உடையநாயனார் கிவ-  
ந்[தக்]-
- 14 காறில் வெட்டிக்குடி இடையரில்  
[சு]-

- 15 றுயான் செனாபதியான வெண்டவ-  
ளந்தக-
- 16 கொனாம என்(ந்) தம் 9 கூத்தனும்  
என்(ந்) த-
- 17 [ம்]பி பெரியானும் இம்முலொமும்  
இன்-
- 18 னையனா[ர]ற்கும் பொல்லாதபிள்ளை-  
யாற்கும
- 19 அஷமியாந்தொறும் ஆடி அருள நா-  
யனா-
- 20 ற்கு அளக்கு[ம்\*] நெய் நாழியும்  
பிள்ளையாற-
- 21 கு அளக்கும் நெய் உரியும் ஆக நெய்  
நாழி உ-
- 22 ரியும் அளப்பொமாகக் கையக்கொ-  
ண்ட
- 23 பசு உரு நூ. இப்பசு முப்பதுங் கை-  
யக்கொண்-
- 24 டு நாங்களும் எங்கள் வற்கத்தாரும்  
சகூரஹி-
- 25 தவற் அளப்பதாக கையக்கொண்-  
டொ[ம்\*] இ-
- 26 முல்லொம
- 27 அழகிய தி-

- 28 ருச்சிற்றம்ப-  
 29 லழு[டை\*]யார்[க்\*]கு  
 30 <sup>1</sup> வெண்டவள-  
 31 ந்தக் கொன்  
 32 தற்குறிக்கு த-  
 33 ற்குறிமாட்டு-  
 34 டறிந்தென்  
 35 சிறுச்சந்தூரு-  
 36 டையான் ம-  
 37 ரணிக்ககூ-  
 38 த்த் நெழுத்-  
 39 து|— கூத்தன்  
 40 தற்குறிக்கு  
 41 தற்குறிமா-  
 42 ட்டெறிந்-  
 43 தென் திரு-  
 44 வெங்கடமு-  
 45 டையான் சி-  
 46 கையிலா-  
 47 [ஸ]முடையா  
 48 நெழுத்து

- 49 பெரியான  
 50 தற்குறிக்கு த-  
 51 ற்குறிமாட்டு-  
 52 ந்தென் இவ[ர்]-  
 53 கள் சொல்-  
 54 வ [இ]ப்படி-  
 55 [யால்] எழுதி-  
 56 நென் தை-  
 57 .ாக்க . .  
 58 யான் தொ-  
 59 ண்டன் [சிவ]-  
 60 ன்ணை சிவ-  
 61 குசநன் [தெ]-  
 62 வன எழுத்-  
 63 து இந்நெ-  
 64 ய் பசு டெ-  
 65 ந[ய்\*]யாக(க) [க்\*]  
 66 னபொமாக க<sup>3</sup>-  
 67 ல்வெட்டி  
 68 குடுத்தொ-  
 69 ம் [||\*]

## No. 427.

(A.R. No. 138 of 1894).

IN THE SAME PLACE.

- 1 லுஷி ஸ்ரீ [||\*] ஸ்ரீகொமாறபன்மரான திரலுவனச்சகரவதிகள் ஸ்ரீஸுடாபாணியெடி-  
 வர்க்கு யாண்டு யக வது மாகழிமாஸத்து இருபத்திரண் - .
- 2 டாந் தியதி [கி]ழ்வெம்பநாட்டுத் [தி]ருநெல்வெலிச் சுத்த[ம]ல்விப் பெருந்தெருவில்  
 வாண்[ய]ரொம் பொசல ஸ்ரீ வீரஸொமீஸாடெவர்
- 3 [ஸ்ரீ]கரணத்துக்குக் கடவ வரதண்ணதெண்டநாய[க்]கர்க்கும் தொ[ண்]டைமண்டலத்து  
 ம[ா]ரிக்கூர் ஓலைகளில் சூரியதெவன் கும-
- 4 ராழ்வார்க்கும் இவர் தம்பி கல்வையதெண்டநாயக்கர்க்கும் இவ[ர்] தம்பி [இ]-  
 ராமண்ணனுக்கும் இவ்வனைவர்க்கும் பிடி-
- 5 பாடு குடுத்த பரிசாவது உடையார் திருநெல்வெலிஉடைய நாயனார் திருக்கொயில்  
 மல-ஆஹத்தக்குள்(ளு)த் திருவ-
- 6 ணுக்கந் திரு[வ]ராசலில் வெள்ளிக்கி[ழமை] விளக் . . . மல் . . . [யில்] திருதந்தா-  
 விளக்கான தூக்குவிளக்குக்கு
- 7 குடு . . . ரொட்டியாரை அ . . . த்திருதந்தாவிளக்கால் தூக்குவிளக்கு ஒன்றும்  
 நாயனார் பாரிசத்தில் .
- 8 திருதந்தாவிளக்கான தூக்குவிளக்கு ஒன்றும் ஆகத் தூக்குவிளக்கு இரண்டுக்கும் நித்தல்  
 கீமந்தமாக அளக்கு-
- 9 ம் பெரும்மடியெண்ணையொடெ சகராஜிக்ஷவற் செல்வதாக நாள் ஒன்றுக்கு அளவா-  
 தானனுவெ அ-
- 10 ளப்பொமான எண்ணை உரி இவ்வெண்ணை உரியும் அளப்பதாக எம்மிலிசைந்த பொரு  
 ளிவர் பக்-
- 11 கலெ கொண்டு எண்ணை அளப்பொமாகவும் இப்படி எம்மிலிசைந்த பொருள் கையிற்  
 கொண்டு சகராஜிக்ஷவ-
- 12 ற் எண்ணை உரியும் அளப்பொமானமைக்குக் கல்லிலுஞ் செம்பிலும் வெட்டிக்கொள்-  
 வாராகவும் இப்படி
- 13 சம்மதித்துப் பிடிபாடு பண்ணிக்குடுத்தொ[ம்] வாணியரொம் வரதண்ணதெண்டநாயக்-  
 கர்க்கும் கும-

<sup>1</sup> The letter ட is written below the line. <sup>2</sup> Read அ<sup>3</sup> The letter க is written below the line.

- 14 ராழ்வார்க்கும் கல்லையதெண்டநாய[க்கார்க்கும்] இராம[ண்ணனு]க்கும் இவ்வனைவர்க்கும்  
[[\*] இவை தன்மபொதிய-  
15 நாய நெழுத்து இவை நகரசெனாபதி [எழுத்து] இவை நந்தவத்தராய நெழுத்து  
இவை மாபொதியராய நெழுத்து  
16 இவை மாணிக்கவாசக நெழுத்து இவை தம்மபால நெழுத்து இவை வைசியராய  
நெழுத்து இவை சமையம்-  
17 ந்திரி[எழுத்து] இவர்கள் சொல்ல [இப்பிரமாணம்] எழுதினென் எழுவன் சொக்க-  
னா மாணிக்கவாசக நெழுத்து ||உ.

## No. 428.

(A.R. No. 139 of 1894).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [[\*] பூதலவனிதை மெதக விளங்க [ம]ந்[தி]ர ம[ர]ர்பினி [வி\*]ந்நிரை யிரு-  
ப்ப புயவரை தழுவி வயமகள் களிப்ப மயலறு  
2 சிறப்பின் மாமுனி தெ[ரி]து வியிவிசைநாடக மெ[ழி]ல்பெற வளர வஞ்சினங்கூறு  
மதகனி நிவந்த வெஞ்சின வெங்கைவில்லு-  
3 ட நொளிப்ப திக்கடிப்படுத்து சக்கர(ம்)ஞ் செல்லப் பவ்வமானிலப் பாந்திபர் பொ-  
துவறத் தெய்வமெருவில் செல் வி-  
4 நையாட வென்றுபுரிநெஞ்சத் திருவகைப் பிறப்பின் மு[ன்\*]னூல்மற(ர)பி னுன்மறை-  
யாளர் மாகவிசம்பின் வானவற் கமைத்த மா-  
5 வெழ்வி யிடந்தொறு மியல ஐம்புலன்கட்கு ம[ரு]மைசா [ல]துசவைச் செம்பொ-  
ருட் சமையஞ் சிருடன கு[வ\*]வ வெழுபொழில் க-  
6 வித்த முழுமதிக் கவிதைத் திருநிலவு சொரிந்த விருநிலவரைப்பின் வெங்கனி கடிந்து  
செங்கொல் நடப்ப விண்பொருஞ்சி-  
7 கரமாதிர வெண்கொட் டென்பெருங்களிற் மசைகனெற வென்பது கண்டத் துயாகுல  
வெந்தரு மன்புடன் வணங்கி  
8 யருந்நிறை காட்டி யணிதடமுடிமெ லடிமலர் சூட மணிமுடி சூடி வளங்கெழு கவரி  
சொர் செம்பியர் திரண்டருகைசப்ப விரசிங்கா-  
9 தன மெரு[நா]ப்பட்க் கடவுண மின்வற் கழபுத்திகழ அவனிமுடி சூடி யுலகம் பொற்-  
றச செருமனி தானைப் பரபுவெந்த ராட-  
10 கத் தொருமாகமும் பிரியா வெடரிநெ[டு]ங்க நொ[ண்\*] டொடிமகளிர் திலதமு தல-  
மெல் செவடி வைகரும் உலகம்முழுது[மு]டையா(ர்)-  
11 [ரொ]டு விற்றி(இ)ருந்து அருளிய ஸ்ரீகொச்சடைபன்ம(ர்)ரான திருலுவனச்சக்கரவ-  
[த்]திகள் சிசுவசெகரதெவர்க்கு யாண்டு முன்றாவது  
12 நாள் ஞாச னால் நாஞ்சினாட்டு கொட்டாற்றுக் கொயிற் பள்ளி[ய]றைக்கூடத்துப் பள்-  
ளிப்பிட மழவராயனில் எழுந்தருளியிருந்து  
13 உடையார் திருநெல்வெலிஉடையார் கொயில் பதிபாதமுலப் பட்டுடை பஞ்சாசாரிய  
தெவகன்மிகள் செய்யத்திருவ[ாய\*]மொழிந்த-  
14 ருளின்படி உடையார் திருநெல்வெலிஉடையார்[க்\*]கு நாம் பிறந்த விசாகத்து நாள்-  
தொறும் சிறப்ப[ப]ாக அமுதுசெய்தருள அனவரதான-  
15 னால் [அ]ரிசி கலத்துக்கும் கறியமுதுள்ளிட்டு அமுதுசெய்தருள வெண்டுவனவுக்கும் கிழ்-  
வெ[ம\*]புநாட்டுப் பழஞ்சிவலமங்கலத்தில அவனி-  
16 னாராயணப் பிரமாதராயன் பற்ற[ய\*] இவனை தவித்துத் திருநெல்வெலிய[ா]ன குலை-  
செகரஜித-வெலிமங்கலத்துப் பெருமெலூர் கொல-  
17 வாமனன் ஆப[ற்\*]ஸஹாயலுட்டற்கு தானமாகக் குடுத்த நிலம் எழுமாவ[ை]ரக்கு கட-  
மை அந்தராயம் உள்ளிட்டனவுக்கு இவ்வாபறலஹ-  
18 ரயலுட்டர் இந்நாட்கள்தொறும் இவ்வரிசியுங் கறியமுதுள்ளிட்டு அமுதுசெய்தருள  
வெண்டுவனவுஞ் செலுத்தக்கடவதாக இடப்பெறவெ-  
19 னு(ம்)மென்று ஐயன் மழவராயன் நமக்கு சொ[ன்\*]னமையில் உடையார் திருநெல்-  
வெலிஉடையார்[க்\*]கு மாதந்தொறும் விசா-  
20 [கத்துநாள் சிறப்பாக] அமுதுசெய்தருள அனவரதானனால் அரிசி கலமும் கறியமுதுள்  
ளிட்டு அமுது[செதுயருளவெண்டு]வ<sup>1</sup>-

<sup>1</sup> Read செய்தருள வெண்டுவெ.

- 21 . . . . .த்தி அனுபொவிப்பதாக இசிலம எழுமாவரையும் இவ்வாபற்ஸஹாயலட்-  
டர்க்கு முன்றாவ தின் எதிராமாண்டு க-
- 22 ரர் முதல் தன்மதான(ம்)மாக இட்டு வரியிலார் எழுத்து இட்ட உள்வரியும் நம்  
ஒலையும் குடுக்கச்சொ[ன்\*]மொம் [I\*] இவ்வசாகத்து நா-
- 23 ள்தொறும் [இ]வரிசியும் கறியமுதுள்ளிட்டு அமுது [செவத][ரு\*][ள] வெண்டவனவுஞ்  
செல்லப் பண்ணி இப்படி சந்திராதித்த-
- 24 வற் செல்வதாக க[ல்\*]வினும் செம்பிலும் வெட்டிவித்துகொள்கவென்று திருவாய்மொ-  
ழிந்தருளிஞர் [I\*] இவை மணவிவிரு-
- 25 க்கைப் பெருமணவிலான் புவநெ[க\*]சந்தரந[ல்\*]லூ[ர்\*] அரைய[ன்] ஆண்டான  
செவ்வரைய[ய] நெ[ழு\*]த்து இவை மதுரொதை-
- 26 யவளநாட்டுக் காளைஇருக்கை உழக்குடி முத்தன் ஆட்கொண்டவில்லியான [ப]வல-  
வராஜ நெழுத்து ||--

## No. 429.

(A.R. No. 139-A of 1894).

IN THE SAME PLACE.

- 1 லுஷி ஸ்ரீ [||\*] ஸ்ரீகொமாறபன்மரான திருவனச்சகுவதிகள் ஸ்ரீ [வாஹா]பாண்டி-  
யதெவற்கு யாண்டு ய[ரு]வது [மெ]ஷநாயந்து முன்ற[ந்]தியதியும் அபர-
- 2 பகூத்து [எகாஹி]யும் வியாழக்கிழமையும் பெற்ற சதயத்து நாள் அமுதகு[ண]வள-  
நாட்டுப் பருத்திப்பாடா]ன் சந்தரபாண்டியச்சதுவெலு-ஜிமங்கலத்-
- 3 துப் பெருமெலூர்க் கொலவாமனன் ஆபற்ஸஹாயலட்டென் உடையார் திருநெல்-  
வெலிஉடையநாயனார் கொயிலில் ஆடிசெண்பூரடிவற்குப் பிடுபாடு
- 4 பண்ணிக்குடுத்த பரிசாவது இவ்வூர் ஸலையார்பக்கல் ஊர்க்குளம் சிபராந்தகனெரியில்  
மெல்கொப்பில் நாள் விலைகொண்டெயெனாய் அனுபவித்-
- 5 து [வ]ருகிற நிலத்துக்கு விலைபுரமாணத்தின்படி நான்கெல்லையும் பெரி பெருமாள்  
குலசெகரதெவர் எனக்குடி-உடா இறையினியாக ஊனம் பண்ணிய-
- 6 ருளி நாள் அனுபவித்து வருகிற நிலத்திலெ எனக்கும் என் வழ-த்தாற்கும் நன்றாக  
உடையார் திருநெல்வெலிஉடையநாயனார்க்கு இம்மாவத்தில் [தி]-
- 7 ருலாணியிலெ அனவரதானாலெ கலவரிசியும் இதுக்குக் கறியமுதுள்ளிட்டு அமுது-  
செய்தருள வெண்டவனவு மீட்டு அமுதுசெய்விப்பெனாகவும் [இ]ப்ப-
- 8 [டி] யாண்டொறுஞ் சித்திரைத் திருலாணியிலெ அமுதுசெய்விப்பெனாகவும் இப்படி  
சகராஜிவற் செல்வதாகக் கல்லிலுஞ் செம்பிலும் வெட்டிக்கொள்வதாக இ-
- 9 [ப்பரிசு பிடிபாடு பண்ணிக்குடுத்தெ]ன் பெருமெலூர் கொலவாமனன் ஆபற்ஸஹாய-  
லட்டென் ஆடிசெண்பூரடிவற்கு இப்படிக்கு இவை பெருமெலூர் கொலவாமனன்  
[||--]

## No. 430.

(A.R. No. 139-B of 1894).

IN THE SAME PLACE.

- 1 லுஷி ஸ்ரீ [||\*] கல்வெட்டும்படி உடையார் திருநெல்வெலிஉடையார் கொயில் பதியிலா-  
ரில் நக்கன் உரிமைஅழகியபெருமாளான உரிமைஅழகி-
- 2 யபெருமா[ள்] தலைக்கொலி இக்கொயிலில் லொஹத்தால் எழுந்தருளிவித்த ஸுஹ-  
ண்ப்பிள்ளையார்க்கும் நாச்சிமார்க்கும் திருவனச்சகுவ-
- 3 த்திகள் ஸ்ரீகுலசெகரடிவற்கு யாண்டு யந வதின் எதிர் ஒன்பதாமாண்டு ஐப்பசி-  
மாஸத்துப் பதினொலாந் தியதிமுதல் நாள் ஒன்றுக்கு அமுதுபடி
- 4 அரிசி குறுணியும் கறியமுது ஐம்பலமும் மிளகமுது இரண்டரைச் செவிடும் நெய்யமுது  
ஆழாக்கும் அடைக்கா(ய்)யமுது பாக்குப் பன்னிரண்(ர)டு-
- 5 ம் வெற்றிலை இரு[ப]த்துநாலும் திருவிளக்குப் பன்னிரண்டுக்கு நெய் உழக்காழாக்கும்  
ஆக இவை நித்தநிவந்தமாகச் செல்லவுந் திங்கட் திருநா-
- 6 ன் மாஸந்[டு]தாறுங் கார்த்திகை நாளிலெ எழுந்தருளவும் எழுந்தருளிஞல் படிக்குப்படி  
இரட்டிஅமுது செல்லப்பண்ணுக பெருந்திருநாட்-
- 7 கள் திருத்தெரிலெ எழுந்தருளவும் பண்ணுக [||\*]



## No. 431.

(A.R. No. 140 of 1894)

IN THE SAME PLACE.

- 1 ஸஸி ஸ்ரீ [||\*] பூமருவிய திருமடந்தையும் புவிமடந்தையும் புயத்திருப்ப நாமருவிய கலை-  
மடந்தையும் ஜயமடந்தையும் நலஞ்சிறப்ப கொளா[ர்\*]ந்த [சின]ப்பு[னி]யுங்  
கொடு[ஞ்]சிலையுங் குலைந்தொ[ளிப்ப] வாளா[ர்\*]ந்த பொற[கி]ரிமெல் வரிக்கயல்கள்  
விளையாட இருங்கடல்வ-
- 2 [லை]யத் தி[னி]தறம் பெருகக் கருங்கலி கடிந்து செங்கொல் நடப்ப ஒருகுடைநிழல்  
விருகிலங் குளிர முவகைத்தமிழ் முறைமை[யி]ல் விளங்க நால்வகை வெதமு நவின்-  
முடன் வளர ஜய்வகைவெழியுஞ் செய்வினை யியற்ற அறுவகைச் சமையமும் அழகு-  
டந் திகழ எழு-
- 3 வகைப்பாடலு மியலுடன் பரவ எண்டிசையளவுஞ் சக்கரஞ் செல்லக் கொங்கணர் கவி-  
ங்கர் கொசலர் மாளுவர் சிங்களர் தெவிங்கர் கின்னர[ர்\*] குச்சரர் வில்லவர் மகதர்  
விக்கலர் செம்பியர் பல்லவர் முதலியர் பாத்திவர் எல்லா முறைவிட மருளென ஒரு-  
வர்முன் னொருவர் முறைமுறை கடவ தந்தி-
- 4 த கு[ண]ந்திதைஞ்ச இலங்கொளி மணிமுடி யிந்திரன் பூட்டிய பொலன்கதி ராரம  
மார்வினிற் பொலிய பனிமலர்(ற்) தாமரைத் திசைமுகன் படைத்த மனுநெறி  
தழைப்ப மணிமுடி சூடிப் பொன்னிசூழ்நாட்டுப் புலியாணை பொயகல் கன்னிசூழ்-  
நாட்டிற் கயலாணை கையவளர வெஞ்சின விவுளியும டெ-
- 5 வழமும் [பா]ரபரப்பித் தஞ்சையு முறந்தையுஞ் செந்தழல் கொளுத்தி காவிலிழமும்  
நின்று கவிநிழற்ற ஆவியு மாறு மணிரிர்நல னழித்து கூடமு மாமதிளுங் கொபுரமும்  
மாடரங்கும் மாளிகையும் மண்டபமும் பல இடித்து தொழுதுவந்தடையார் நிருபர்-  
தந் தொகைய ரமுத கண்ணீ ராறு பரப்பிக் கழு-
- 6 தைகொண் டு[ழு]து கவடி விச்சிச் செம்பியனைச்சினம விரியப் பொருது <sup>1</sup>சூரம்புக  
வொட்டி பைம்பொன்மணிமுடி பறித்துப் பாணனுக்குக் குடுத்தருளி பாடருஞ்  
சிறப்பிற் பருகிவான்றொயு மாடகப் புருசை<sup>2</sup> யாபிரத்தளியில் சொரவள[வன்] அவி-  
ஷெகமண்டபத்து விரர் அவிஷெகம் பண்ணி புக[ழ்] விரித்து நாளும்
- 7 பரராசர் நாமத்த[லை] பிடுங்கி யிருந்த [று]கண் மதசாணை<sup>3</sup> மெல்கொண்டு நிராழிவைய்ய  
முழுத[ம்] பொது [வி]ழித்த கூராழி[யு]ஞ் செய்யதொருமெய் கொண்டு பொய்  
அயயப்படாத [அ]ருமறைதெ ரந்தணர் வாழ் தெய்வப்புலியூற் திருவெல்லையு[ட்]  
புக்குப் பொன்னம்[ப]லம் பொலிய ஆடுவார் பூவையுடன் ம-
- 8 ன்னுந் திருமெ[னி] கண்டு ம[ன]ங்களிப்பக் கொலமலாமெ ல[ய]னுங் குளிர்துழாய்  
மாலும் அறியாமலற்ச்செவ[டி] வணங்க[க] வாங்குசிறையன்னந் துயிலொழிய வண்-  
டெழுப்பும் பூங்கமலவாவி சூழ் பொன்னமராபதி[யி]ல் ஒத்துலகர் தாங்கு மு[ய\*]ர்  
மெருவைக் குணந்துவைத்தனைய சொதிமணிமண்டபத் திரு[த்]தி
- 9 சொலைமலி பழனற் சொணடுந் தானிழந்த மாலைமுடியுந் த[ர] வருகவென் த[ரை]-  
ழப்ப வான் நிலைகுலைய வாள[கிரி]க் கப்புறத்துப் பொள வளவ னுரிமையுடன் புகுந்து  
பெற்ற புதல்வனை நின்பெரென்று முன்காட்டி வெற்றி யரியனைக்கிழ் [வி]ழுந்து  
தொழு தி[ர]ப்பத் தானொடி முன்னிழந்த வெம்மை-
- 10 யலாங் கைய்யக[ல] தானொ(உ)தகம் பண்ணி தண்டார் முடி[யு]டனெ விட்ட அகலிடந்-  
தன் மார்வெனைக்குத்திவிய இட்டபடிக் கென்றும் இது பிடிபாடாக வெனப் பொங்குதி-  
[ரி]<sup>4</sup>ரூலத்துப் பூபாலர் தொழ விளங்குஞ் செங்கயல் கொண்டு<sup>5</sup> ஏறுந் திருமுகமும்  
பண்டிழந்த சொளபதியென்னு நாமமுந் தொன்னகரு மின
- 11 வழங்கி விடை குடுத்து விட்டருளி ஒ[ந]க்கடற் பாரில் வெந்தர்களைக் குற்ற(தெ)ங்கன  
திற்குங் கடவு ளிவள்ளன் மெண்ணித் த[னை]யுற் றடையா[த]ரர் தண்டலிடை[யி]ற்  
கிளையுற்றென முழுதுங் கெட்டருள என்மெத்தி வணங்கும வடகொங்க(ள்)னை  
சிறையும் மிட்டு களங்கொளரு நிருத்தொ[ன்]மாலை கழித்தெல் வழங்கி-
- 12 யருளியபி னொருநாள் மற்றார முழங்கு முரசுக் கடற்றூனை[மு]ன் புகுந்து தென்கொங்-  
க[ர்\*]வந்திட்ட தெண்டனுக்கு மின பொங்கச் சாந்திய<sup>5</sup> ஆபரணந தக்கதெ[ன] வழங்கி  
ஆ[றா]த பெருநண்பி னவன சிறையு மிட்டு திருமால் யிருமருங்கு சநகிர சூரிய[ர்\*]  
செவிக்க செங்கட் கரு[ம]ரால் களி(க்கி)ற்றில்வரு முட்கட்<sup>6</sup> கடவுளெனமாடமதுரையிற்
- 13 தான் பொந்து [பு]வனி[யி]லெ கூட்டுக் கொங்கரையு[ங்] கு]ம்பிடுகொண்ட[வர்க்கு]  
தொல்லைப் புங்[ககு] மிணங்காமற் தாஞ்சொன்ன எல்லைக்கு ணிற்ப இசைந்திட்டு

Read சரம். <sup>2</sup> Read புரிசை <sup>3</sup> Read யானை. <sup>4</sup> Read திரை. <sup>5</sup> Read சாத்திய. <sup>6</sup> Read முக்கட்.

- பெற்புக் கொண்டுவன்று செய்யாதொழியில் இயமக்கு வெறு வெல் வீருந்தாக்குது  
[மு]மையென விட்டருளி முன்னம்\* நமக்கு முடிவழங்கு [ச]வடிக்கிழ் [இ]ன்ன-
- 14 ம் வழிபடுவொ மென்னுதுபின்[ெ]ருநாள் காவ[வ]னது புனநாடெனுங் க[ளி]யா வெ-  
வ வெதீர்செல்லா திறைமறுத்த சென்னிவிடு தூசியும் பெரணியும் [ஒக்கச் ச]ருண்-  
டொதுங்கி வாசியும் வாரணமும் தெரு மடற்கரு[வ]ககாலானும வெட்டுண்ணக் கண்-  
[ணி]ரண்டு மயங்குக்\* கையகொண்டு வெலாவலையத்து விழந்தவன் பொய் பெ[ய]
- 15 நடுங்க அ[ம்]பருந்து மா[ர\*]தத கடல் மண்டலிகருடல் வெம்பருந்துண்[ண] அக்களத்தில்  
ஆனையின் வெண்மருப்புங்கையயுங் கு(ன)றைததெங்களை நினவற்கு பால்குடமா மென்-  
று தான் விரர் கொன் [ம]ரகமுகடு தடவி மழைமடுக்கும் காகநெடும்பந்தற் [ெ] . .  
த . தாடலும் கூகையும் பாடலுங் கண்டுமெ கெட்டுங் களித்த [ஒ]டல் கருங்கூந-
- 16 தல் வெள்ளெயிரில் செவ்வாய் பெரிய குலக்கவல்வி பனிகொள்க என வாழ்த்தி வெனறு  
வகையில் மிகையொழிய வெந்தலற்க் கொன்று சினந் தணியாக் கொற்றவ நெடுவாள்  
உயற்கு செங்குருகிரித் தொளிசெய்து தெகுபுலத்து வெண்கவடி வித்த வீரமுழு-  
தெடுத்து பாடும் பரணி தன் பாவெந்தர் கெட்பிகக ஆடுந் திரும[ஞ]-
- 17 சணநிர்கள் மண் குளிர் ஆங்கவந் திணைக்கட்டணத்து கற்பு தனக்கானாய் ஒங்குரிமைக்-  
குழாம் மொருகை திசைய்கொண்டு முரிமணப் பட்டங் கட்டி முடிசூட்டி மார்பில்  
[அ]ணைத்து வளவன(வன்)முதல்வெய்யென்று பெக<sup>1</sup> பெற்ற வஞ்சிமுதலாய பெய்-  
வளையார் பொங்கு புனற்கும் சபமுதலாக பொலவர் புக[ழ]
- 18 மங்கல[ங்\*]கள் எட்டும் மணிக்கதவத் கெ[ந்]கி கொ[டி]கொண்ட நெற்றி [கி]றை[ந்த]க்  
[ெ]க[ர]புரங் சூழ் முடிக்கொண்டசொளபுர மண்டபத்து புகுத திசைதொறும செ(ர)ம-  
[பா]ற் செயத்த[ம்பம்] நாட்டி வாகைக் கதிர்வெல் வடவெந்தாதம் பாத[ம்] மெகத்-  
தழை அணிய விரக்கழ வணந்த விளங்கிய மணியணி விரலிலாவான[த்\*]து
- 19 வழங்கெழு கவரியிரும[ரு]ங் கசைப்ப [க]டவெனன முழங்கும் கழிநல்வியாணை வடபுல-  
வெந்தா மணிப்புயம் பிரியா இவங்கு குழையரு[வு]யர்<sup>2</sup> தொழுதுகின்மெத்தும் உலகு-  
முழுதுடையாரொடும் விற்றிருந்தருளிய ஸ்ரீகொமாடபன[ம\*]ரான திருவனச-  
சகுவதிகள் ஸ்ரீ சொண்டு கொண்டு முடிக்கொண்-
- 20 டசொழ்புரத்து விரர் அலிஷெகம் [ப]ண்ணி அருளிய ஸ்ரீவடநாபாண்டியதெவற்கு  
யாண்டு உய்-வது நாள் நாளையிச னால் கிழ்வெம்பநாட்டுத் [கி]ருநெல்வெலிக் கொயிற்  
பள்ளியறைகூடத்துப் பள்ளிப்பிடம் மழவராயனில எழுந்தருளியி[ரு]ந்து உடையார்  
திருநெல்வெலிஉடையர் கொ[யி]ற பதிபா[த]முலப்-
- 21 [ப]ட்டு[டை]டப் ப[ஞ்]சா[சா]ரிய தெவர்கன்மிகள் செய்[ய]த்திருவாய்மொழிந்தரு-  
ளினபடி [க]ரலடிச்சங்கரன் அ[ழ]கிய[ெ]பருமா[ண] ம[ழி]வராயர் பூ[ஜி]த்து இக்-  
[ெ]காயிலில் ஆஸ்யலிமமாக எழுந்தரு[ளி]வித்த சொக்கனார்(ர்)க்கு திருப்ப[டி]மாற்  
றுள்ளிட்டு வெணடும் சிவ[ந்]தங்களுக்கும் இ-
- 22 வர் பிறந்த சதையத்து நாள் விசெஷபூஜை செய்ய அமுதுபடி சாத்துப்படி யுள்ளிட்டு  
வெண்டுவனவுக்கும் முள்ளிநாட்டு இராஜராஜபூதுஷ்ஷெ[டி]மங்கலத்து பிடாகை கயத்-  
தான்குறுச்சியில் க[ர\*]ர்பசானம் விளையுநிலத்து மண்டலமுதன்மை[க்]கு இவர்  
பிதாக்கள் அப்பாட்டர் மழவ[ர]-
- 23 ரயற்கு ஜிவிதமாய் [பி]ன்பு இவறகு மண்டலமுதன்மைக்கு ஜிவிதமாய் வருகிற நிலத்து  
தலைவருசை நிலத்திலே இ[வ]வூர் கடமையிறுக்குங் கொலால் ஒன்றறைவெ[வி]  
நிலம் இருபதாவதின் எதிராமாண்டு முதல் அந்தா[ர\*]யமும உழுதான்குடியும் உட்-  
படத் தெவதான இறையின்பா[ய] இறுப்பதாக இ-
- 24 டப்பெறவெணுமென்று இவர் நமக்குச் சொன்னமையில் இத்தெவற்குத் திருப்படிமாற-  
றுள்ளிட்டு வெண்டுந் சிவந்தங்களுக்கும் இவா பிற[ந\*]த சதையத்து நாள் விசெஷ-  
பூஜை செய்ய அமுதுபடி சாத்து[ப்]படி உள்ளிட்டு வெண்டுவனவுக்கும் [மு]ள்ளி-  
நாட்டு இராஜராஜபூதுஷ்ஷெ[டி]மங்கலத்து பி[ட]ரா-
- 25 கை கயத்தான்[கு]றுசசியில கார்பசானம் விளையும் நிலத்து மண்[ட]லமுதன்மைக்கு  
இவர் பிதாக்கள் அப்பாட்ட[ர்], மழவராயற்கு ஜிவிதமாய பின[பு] இவறகு மண்டல  
முதன்மைக்கு ஜி[வி]தமாய வருகிற நிலத்து தலைவருசை நிலத்திலே[வ] இவ்வூர்  
கடமையிறுக்குங் சொலால் ஒன்றறைவெளி நிலம் இவ்-
- 26 வாண்டு முதல் அந்தராயமும உழுதான்குடியும் உட்பட தெவதானயிறைவியா யி(யி)-  
றுப்பதாக இட்டு வரியிலா எழுத்துடட உள்வரியும் நம் ஓலையும் தா[ச\*]செ[ர]ன்-  
னெம் [[\*] கைக்கொண்டு திருப்படிமாறறு[ள்\*]ளிடட சிவந்தங்களை செலவப்பண்-  
ணுகவென்றும் இப்படி சந்திராதித்தவற் செலவதா-

<sup>1</sup> Read பொ.<sup>2</sup> Read அரிசுவயா.

- 27 க கல்லிலுஞ் செம்பிலும் வெட்டிவித்துக்கொள்க வென்[று] திருவாய்மொழிந்தருளின-  
படிககு இவை திருமல்லிநாட்டுத் தடவகண்ணிச் சிற்றாருடையான் சொறன் உய்ய-  
நினரூடுவானான குருகுலத்தாசன் எழுத்து--இவை யிழைக்கூற்றது கீழ்கூற்று  
வெட்சியூரான முமமுடிசொ-
- 28 [மு]நல்லூர் வெடனூருடையான் அரையன் [சி.வ.]லவனான ம[ராதவராசன்] எழு[த்]து||  
இவை செவ்விருக்கைநா[ட்]டுச் சக்கரபாணிநல்லூர் அரையன் [வி]ரதமுடிச்சா-  
னான பல்லவராசன் எழுத்து ||உ [த்]து மூலனச்சக்கரவர்த்தி[தி] கொடுந[ரி]ன்மை-  
கொண்டான் உடை[ய]ார் திருநெல்வெலிஉடையார்
- 29 கொயில் ப[தி]பாதமுலப் பட்டுடைப் பஞ்சாசாரிய தெவகன்மிகளுக்கு கா[வடி]ச் சங்-  
கர ன[மு]கப்பெருமானான மழவராய[ர\*] பூசித்து இக்கொயிலில் [ஆ]ராயவிமமாக  
எழுந்தரு[ளு\*][வி]த்த[தி] சொக்கன(ர)ர்க்கு திருப்படிமாற்று உள்ளிட்டு வெண்டும்  
[நி]வந்தங்களுக்கும் இவா பிறந்த சதையத்து நாள் விசேஷபூஜை செய்ய அமுதுபடி  
சாத்துப்படி
- 30 உள்ளிட்டு வெண்டுவனவுக்கு[ம்] முள்ளிநாட்டு இராஜராஜஹதுவெ-ஹிமங்கலத்துப்  
பிடாகை கயத்தான்குறுச்சி கார்பசானம் வி[ளை]யும் நிலத்து [ம]ண்டலமுத[ல்]-  
மை[ம]க்க[கு] இவர் பிதாக்க[ள்] அப்பாட்டன மழவராய(ர)ர்க்கு ஜிவிதமாய்ப் பின்பு  
இவர்க்கு மண்டலமுதன்மைக்கு [ஜி]விதமாய் வருக[ற] நிலத்து தலைவரிசை [நி]வத்-  
[தி]லெ இவலூர்க் கடமை
- 31 யிறுக்குங் கொ[வா\*]ல் ஒன்றரைவெலி நிலம் இருபதாவதி நெதிராமாண்டு முதல்  
அந்தராயமும் உழுதான்குடியு [மு]ட்பட தெவதான இறையினியா யிறுப்பதாக [க]  
இடப்பெறவெணு மென்று இவர் நமக்குச் சொ[ன்\*]னமை[யி]ல் இ[த்]தெவர்க்கு  
திருப்படிமாற்[று] உள்ளிட்டு[டு]வண்டும் [நி]வந்தங்களுக்கும் இவர் பிறந்த சதை-  
யத்து நா-
- 32 ள் விசேஷபூஜை செய்ய அமுதுப[டி] சாத்துப்படி உள்ளிட்டு வெண்டுவனவுக்கும்  
முள்ளிநாட்டு இராஜராஜஹதுவெ-ஹிமங்கலத்து பிடாகை கயத்தான்குறுச்சியில் கார்  
பசான[ம்] விளையு நிலத்து மண்டலமுதன்மைக்கு பிதாக்கள் அப்பாட்ட[ட]ர் மழவரா-  
யர்க்கு ஜிவிதமாய்ப் பின்பு [யு] இ[வ]ர்க்கு மண்டலமுதன்மைக்கு ஜிவிதமா-
- 33 ய் வருகிற நிலத்து தலைவரிசை நிலத்திலெ இவலூர்க் கடமையிறுக்குங் கொர்லா[ல்] ஒன்-  
றரை வெலி நிலம் இவ்வாண்டு முதல் அந்தராய[மு]ம் [உ]ழுதான்குடியும் உட்படத்  
தெவதான இறையினியா யிறுப்பதாக இட்டு வரியிலார் எழுத்திட்ட உள்வரியும் நம்-  
கெழ்வியும் [த]ரச்சொன்னொம் [i\*] கைக்கொண்டு திருப்படிமாற்று உள்-
- 34 ளிட்டும் நிவந்தங்கள் செல்லப்பண்ணி இப்படி சந்திராதித்தவற் செல்வதாக கல்லிலும்  
செம்பிலும் வெ[டு]வித்துக்கொள்க [i\*] இவை பனப்ப[றனை]நாட்டு நிர்மடையூர்  
[புகழ]ன் பெரியானான பழநகிபராயன் எழுத்து ||உ இவை பெருங்குடிநாட்டு கிழ்-  
கெட்டுரான [கி][ர\*]த்திவிசாலயநல்லூர் நக்கன இரட்டை-
- 35 யான தெ[த]ரண்டை[ம]ரான் எழுத்து ||உ யாண்டு உய-வது நாள் சா[ந]ய இவை நெற்-  
சுநாட்டு பெ . ஆ[ச்]சயான தரணிவிச்சாதிரநல்[லூ]ர் நம்[ப்] காலகாலான  
சுந்தரபாண்டியக் கொங்கராஜன் எழுத்து ||உ

## No. 432.

(A.R. No. 141 of 1894).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ உ [i\*] திருமுகப்படி உ திருவனச்சுருவதி கொனெரினமைகொண்டான்  
கிழ்வெம்புநாட்டு திருநெல்வெலிஉடையார் திரு வெ-
- 2 நல்வெலிஉடையார் திருமுனபு பிள்ளைகளில் சுந்தரபாண்டியதெவர் புரட்டாசி மாதத்-  
தில் தாம பிறந்தநாள முலமுதல சிறுகாலேசசந்திஇ-
- 3 வெ நாள்தொறும் ஸ்ரீர-ஹாஜ்யனம் பண்ணிவிப்பதான மாடபொசை மொவிநிலட்-  
டற்க்கும் இருங்குண்டி ஆண்டானவட்டலொமயாஜியார்க்-
- 4 கும் [பா]களுர் உலகமுண்டானவட்டற்க்கும் ஆள்ளூர் யஜ்நாராயணவட்டற்க்கும் சொ-  
ட்டை அருளாளப்பெருமானவட்டற்க்கும் ஸீஉவெலு ஸ்ரீகூண்ட-

- 5 ற்க்கும் மொஃத்த(ப்)ஹப்தீலட்ட வுஹலுஹிஸவையாஜியாற்க்கும் <sup>1</sup>செட்டபொ  
[சை] அருளாளப்பெருமாள்லட்டற்க்கும் புள்ளலூற் யாடிவலட்டற்க்கும் இருங்க-  
ண்டி செளரிப்பெ-
- 6 ருமாள்லட்டலொஃயாஜியாற்க்கும் வங்கிப்புறத்து நம்பிலட்டற்க்கும் தங்களுக்கு ஹொ-  
ஜனமுள்ளிட்டு வெண்டுவனவுக்கு இந்நாயனார் தெவதான மிந்நாட்டுக் குன்ற-
- 7 த்தூரில் மழவராயன் தங்கைநாச்சிக்குக் காணியாய் நம்முழவான நிலத்தில் [கா]ர்ப-  
சா[னம்] வினையும் தலைவரிசை நிலத்தில் ராஜராஜவாக்காலுக்கு தெ[ற்]க்கு [வதிக்கு]  
மெற்கு [முத]-
- 8 ல் கண்ணாற்று நாலாஞ்செய் நிலம் ஒருமாவும் அஞ்சாஞ்செய் நிலம் அரைமாவும் ஆறாஞ்  
செய் நில முக்காணியும் எட்டாஞ்செய் நிலம் ஒருமாவும் இ[ர\*]ண்டாங் கண்ணாற்று  
முதல்செய் நில-
- 9 ல மொருமாவும் முன்றாஞ்செய் நில[ம்\*] அரைமாவும் எழாஞ்செய் நில மரைமாவும்  
எட்டாஞ்செய் நிலம் ஒருமாவும் ஒன்பதாஞ்செய் நில[ம்\*] ஒருமாவும் முன்றாங்கண்-  
னாற்று முதல்செய் நில-
- 10 ம் அரைமாவும் முன்றா[ஞ்\*]செய் நில மரைமாவும் ஆறாஞ்செய் நில முக்காணி அரைக்-  
காணியும் நாலாங்கண்ணாற்று முதல்செய் நில[ம்\*] ஒருமாவும் இரண்டாஞ்செய் நிலம்  
ஒருமாவும் முன்றாஞ்-
- 11 செய் நில மரைமாவும் நாலாஞ்செய் நில முக்காணியும் அஞ்சாஞ்செயும் ஆறாஞ்செயும்  
நிலம் ஒருமாவும் எழாஞ்செய் நிலம் ஒருமாவும் அஞ்சாங்கண்ணாற்று முதல்செய்  
நிலமரை-
- 12 மாவும் அஞ்சாஞ்செய் நிலம் காணி அரைக்காணியும் ஆறாங்கண்ணாற்று அஞ்சா[ஞ்\*]  
செய் நிலம் காணியும் எழாங்கண்ணாற்று முன்றா[ஞ்\*]செய் நில[ம்\*] ஒரு மாவுமாக  
இவ்வூளவுகொலால் நி-
- 13 ல முக்காலெ ஒருமாவரையும் இந்நாயனார்க்கு இறுக்கும் கடமையும் அந்தராயமும்  
பண்டாடு ப[ழந]டை இறுப்பதாக நம்[முழ]வு தவித்து இவ்வாண்டு புரட்டாதி  
மாதம் முதல் காரணமை-
- 14 யும் பொன்வரியும் வினியொகமும் தருவதான அச்சம் காரியவாராட்ச்சியும் வெட்டிபா-  
ட்டமும் பஞ்சபினியும் ஸ்ரீவிஹுஹப்பெறும் வாசல்பெறும் [இலாஞ்சினை]பெறும்  
மற்றும் எப்பெ-
- 15 ற்பட்டனவும் உட்ப்பட ஸ்ரீஹுஹுயனப்புறம் இறையினியாக இடப்பெறவெணும்  
என்று காலிங்கராயன் நமக்குச சொன்னமையில் இத்த[ரு]நெல்வெலியுடையார்  
திருமுன்பு ப[ணி]களில் சுந்-
- 16 தரபாண்டியதெவர் புரட்டாதிமாத(ம்)த்தில் தாம் பிறந்தநாள் முலம் முதல் நாள்தொ-  
றும் ஸ்ரீஹுஹுயனம் பண்ணுவிப்பதாக தங்களுக்கு ஹொஜனமுள்ள[உ]ட்டு<sup>2</sup>  
வெண்டுவனவுக்கு இந்நாயனா-
- 17 ற் தெவதானம் இந்நாட்டு குன்ற[ற்\*]த்தூரில் மழவராயன் தங்கைநாச்சிக்குக் காணியாய்  
நம்முழவான நிலத்தில் கார்பசானம் வினையும் தலைவரிசை நிலத்தில் இவ்வூளவு-  
கொலால் நி[லம்]முக்காலெ ஒ-
- 18 ரு மாவரையும் இந்நாயனாற்க்கு இறுக்கும் கடமையும் மந்தராயமும் பண்டாடு பழநடை  
இறுப்பதாக நம்முழவு தவிர்த்துக் காரணமையும் பொன்வரியும் வினியொகமும்(ந்)-  
தரு-
- 19 வதான அச்சம் காரியவாராட்ச்சியும் வெட்டிபாட்டமும் பஞ்சபினியும் ஸ்ரீவிஹுஹப்-  
பெறும் வாசல்பெறும் இலாஞ்சினைப்பெறும் மற்றும் எப்பெறப்பட்டனவும் உட்  
பட இவ்வாண்டு
- 20 இம்[மாதம்] முதல் ஸ்ரீஹுஹுயனப்புறம் இறையினியாக தந்தொம் [||\*] யிப்படி  
சுஹுஹிவக செல்வதாக கல்லிலும் செம்பிலும் வெட்டிவித்துக்கொள்க இவை  
மிழலைக்கூற்றத்து நடுவிற்-
- 21 க்கூற்று ஸ்ரீபராந்தகநல்லூர் இருணம்உடையான் திருமுடிசூட்டினான் குயந்தை ஆ[ழ்-  
வா]னான [செனுவரையன்] எழுத்து யாண்டு கூ-வது நாள் முன்னாறு இ[வை]  
மிழலைக்கூற்றத்து நடுவில்லகூ-
- 22 ற்று விளாங்காட்டுரான விக்கிரமசொழநல்லூர் சி[ற்]ந்தவான்கடர் திருவிக்கிரமனான  
வில்லவராயனெ[ன்\*] எழுத்து இவை கருங்கு[டி\*]நாட்டு விசையன குடியிருணிக்கி  
திருக்கானப்பெருடையானான [ப\*]-
- 23 முந்திபராய நெழுத்து [||\*]

1 The word செட்டலூர் seems to have been engraved first and then altered into மாடபொசை ; the existing traces admit the alternate reading செட்டலூசை.

<sup>2</sup> Read முள்ளிட்டு.

## No. 433.

(A.R. No. 142 of 1894).

ON THE OUTSIDE OF THE NORTH WALL OF THE SAME PRAKARA.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொச்சடையபன்மரான திரவ்வனச்சகர்-
- 2 வத்திகள் ஸ்ரீவிரபாண்டியபெ[வ\*]ற்கு யாண்டு ச-வது கிழ்வெம்பந-
- 3 ாட்டுத் திருநெல்வெளியில் சுத்தவல்லிப்பெருந்தெருவில் வா(ர)-
- 4 [ணியரொம்]<sup>1</sup> மலைமண்டலத்து மலையாம் பிராமணரில் மெ-
- 5 ல்மனை நாராயணன் உருத்திரப்பிள்ளை இவ்வாட்டை வைக்காசி ம[ா\*]ஸத்து உய<sup>2</sup>
- 6 தியதி செவ்வாய்க்கிழமையும் பெற்ற அத்த நாள் கல்லிலுஞ் செ-
- 7 ம்பிலும் வெட்டிக்குடுத்த பரிசாவது நாயனார் திருநெல்வெளியு-
- 8 டைய நாயனார் கொயிலில் தடாரச்சிரம்முடைய<sup>3</sup> நாயனா-
- 9 ற்கு நித்தமந்தமாக அனவரதானாலே உழக்கெண்ணை திரு-
- 10 நுந்தாவிளக்குக்கு நாயனாற்கு அளக்கும் பெரும்படியுடனெ இந்நாயனா-
- 11 றகுச் சந்திராதித்தவற் செல்வதாக இவெண்ணை உழக்கும் அளப்பொமாக
- 12 இவ்வுரித்திரப்பிள்ளை பக்கவெ எம்மில்லைசைந்த விலைப்பொருள் இந்நாளி-
- 13 வெ கையிலெ கையறக் கொண்டு இத்திருந[ந\*]தாவிளக்கு சந்திராதித்தவற்
- 14 செல்வதாக கல்லிலும் செம்பிலும் வெட்டிக்குடுத்தொம் வாணியரொம் நா-
- 15 ராயணன் உருத்திரப்பிள்ளைக்கு [||\*] இவை தனபெ[ப]ரதராயன் எழுத்து இப்படிக்கி-
- 16 வை நந்திவத்தராயன் எழுத்து உ இப்படிக்கிவை மாபொதியரா[ய\*]ன் எழுத்து இப்-
- 17 படிக்கிவை மாணிக்கவாசகன் எழுத்து உ இப்படிக்கிவை செரமாந்தொழன் எழு-
- 18 த்து உ இப்படிக்கிவை சமையசெனாபதி எழுத்து இப்படிக்கிவை நகரசெனாபதி
- எழுத்து இப்ப-
- 19 டிக்கிவை வைகையராயன் எழுத்து இப்படிக்கு இவை திருநெல்வெளியுடையான்
- 20 எழுத்து இப்படிக்கி<sup>4</sup> இவை உத்தமபாலன் எழுத்து [||\*]

## No. 434.

(A.R. No. 143 of 1894).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொமாறபன்மரான திரவ்வ[வன]ச்சகர்[வ]த்திகள் ஸ்ரீவ்விரபாண்டிய-  
தெவர்க்கு யாண்டு பதினெ-
- 2 ன்றாவது வைகாசிமாஸத்து முதந்தியதி நாயிற்றுக்கிழமை பெற்ற அத்தத்து நாள் கிழ்-  
வெம்ப நாட்டு திரு-
- 3 நெல்வெளிச் சுத்தமலிப்பெருந்தெருவில் வாணியரொம் [அ]ரும்பொர்க்கூற்றத்துப்  
புலிகுடி வெளியாற்று[ரு]-
- 4 டையான் பட்டாலகனுடைய நாயகனுக்கும் மாடக்குளக்கு)கிழ் மதுரைச் சிவல்லவன்  
மடிகையூத-
- 5 மங்கல[ம்\*] உடையான் மாசாத்துவணிகள் சொக்கனுக்கும் பிடிபாடு குடுத்த பரிசாவது  
உடையார் திருநெ-
- 6 [ல்வெலியுடையார் [கொயில்] வடபா[ரு]ச[த்தி]ல் எழுந்தருளியிருக்கு[ம்\*] ஜடாயா-  
நிஸூரமுடைய[ராய\*]னார்க்கு நித்தம-
- 7 ந்தமாகச் சந்ராஜிக்யவற் சந்[தியா]ஶ்பமாக உடையார் கொயிற் பெரும்படியொடெ  
கூட அனவரதான[ால்] [வ\*] நா[ங்க]-
- 8 ன் அளக்கும் எண்ணை ஆழாக்கு இ[வ\*]வெண்ணை ஆழாக்கு அளப்பொமாகச் சிறு-  
காலேச்சந்திக்கு உடையநாய-
- 9 கன் வைத்த விளக்கு ஒன்றும் சொக்கனார் அந்திச்சந்திக்கு வை[த்\*]த விளக்கு முன்றும்  
ஆக விளக்கு நாலுக்கும் இ-
- 10 வர்கள் பக்கல் எம்மில்லைசைந்த விலைப்பொருள் கைய[யி]ற்கொண்டு அளப்பொமாக  
கல்லிலும் செம்-
- 11 பிலும் வெட்டி[க்\*]கொள்க இப்படி ஸம்மதித்துப் பிடிபாடு குடுத்தொம் வாணியரொம்  
உடையநாயகனுக்கும்

<sup>1</sup> The word வாணியரொம் is written over an erasure.

<sup>2</sup> This is entered below the line almost in continuation of the end of the next line.

<sup>3</sup> Read தடாரிச்சிரம்முடைய

<sup>4</sup> Read கு



- 5 யார் திருவாய்மொழிந்தருளப் பின்னை அருளிச்செய்ய வெசாவிப்பெரயர் எவற் . . .  
உத்தமசொழவளநாட்டுக் கிழ்களக்கூற்றத்து உத்தமசொழச்சதுவெ-<sup>1</sup>ஹிமங்-
- 6 கலத்துச் சபையாற்குக் காணியாகக் குடுத்த நிலத்துக்குத் தென்னெல்லை [இ]வ்வூற் கால்  
உத்தமசொழன் வாய்க்காலுக்கு வடக்கும் கிழ்எல்லை மெற்படி கா-
- 7 லுக்கு மெற்கும் வடவெல்லை மெற்படியூர் தென்னெல்லை யாசறுதிக்குத் தெற்காக மெற்-  
படி காலினின்று மெற்கு நொக்கின பெருவழிக்குத் தெற்கும் மெ-
- 8 வெல்லை மெற்படி காலில் உடைத்து வடக்கு நொக்கின முத்தூற்றுப் பெருவழிக்குக்  
கிழக்கும் நடுவுட்ப்பட நிலத்துக்கு கிரியந்து பாயு மதொ[க]ய் மெற்படியூர் உத்த-
- 9 மசொழன்வாய்க்காலிலெய் [ம]டைபெற்று நிர்பாயக்கடவதாக்கி இப்படி நிர்பாயப்-  
பெறுகைக்கு இந்நிலம் இவ்வூற் சபைய[ய]ற்கும் இவர்கள் வற்கத்தாற்க்கும் காணியா-
- 10 கக் குடுத்த இவர்கள் கைக்கொண்டு பயிரெற்றி அனுலவித்து விளைந்த <sup>1</sup>நிலத்துக்குப்  
பூவழி மாத்தால் காசு நாலும் இராசகெசரியால் உ நாற்கலமும் இறுப்பார்களாகவும்
- 11 இப்படி யல்லது மற்று யாதொறு குடிமையும் கடமையும் இறுக்கக் கடவர்களல்லார்களா-  
க நாட்டுப்படி சாதனம் பண்ணினமைக்கு தெவர் திருமந்திர ஒலை மண[லூ]ர் விரலூ-  
<sup>1</sup>
- 12 திகாயலுட்கு எழுத்து [||\*]

## No. 437.

(A.R. No. 146 of 1894).

ON THE EAST WALL OF THE NATESA SHRINE IN THE SAME PRAKARA.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொமாறபன்மரான திருலுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீசுந்தரபாண்டியதெ-  
வற்க்கு யாண்டு ய[க] வதின் எதிராமாண்டி-
- 2 ன் எதிராமாண்டு மகராணியிற்று இருபத்துநாலான் தியதியும் அபரபகூத்து [டி]ஸயியும்  
புதன்கிழமையும் பெற்ற அனிழத்து நாள் மெல்வெம்பநாட்டு கொடனாரான குல-  
செகாச்சதுவெ-<sup>1</sup>ஹிமங்கல[த்]து மஹாலவெயொம் ஆடிவெண்பூரடிவர்க்குப் பிடி-  
பாடு பண்ணிக்குடுத்த பரிசாவ-
- 3 து மிழலைக்கூற்றத்து அடும்பொருடையான் திருச்சிற்றம்பலம்உடையான் உடைய-  
நாயகனான விழுப்பாதராயன் உடையார் திருநெல்வெலிஉடையநாயனார் கொயிலில்  
எழுந்தருளுவித்த ஆவுடையார் அழகியதிருச்சிற்றம்பலமுடையாற்க்கு இத்தியதி  
சிஹஸூ -
- 4 த்தில் உஉமமாக பூவொன்றுக்கு விரபாண்டியனால் உடகம்பண்ணின நெல்லு பதி-  
னைங்கலம் இந்நெல்லுப் பதினைங்கலமும் இவாட்டைப் பசானமுதல் வியாபாரிகளுக்கு  
ஆதியிட நிலத்தில் நாடி கொண்டுவரும் கடமையிலெ பூத்தொறும் பண்டாரத்தில்  
அளந்து பின்பு -
- 5 ரிகள் கைய்யால் தரவுகொள்வொமாகவும் இப்படி சன்திராதிதவத் அளப்பதாக கல்-  
விலும் செம்பிலும் வெட்டிக்கொள்வதாகப் பிடிபாடு பண்ணிக்குத்தொம் மஹா-  
வெயொம் சண்பூரடிவர்க்கு [||\*] இவை [பா]லடைச் சிராமலட்டலொம் -  
யாஜி எழுத்து இவை இருங்கண்-
- 6 டி சிராமலட்ட னெழுத்து இவை காரம்பிசெட்டு சிதெவலட்டவாஜபெயயாஜி எழுத்து  
இவை யிருங்கண்டி ஆள்வான் லட்டவூலுதிவயாஜி எழுத்து இவை யிருங்-  
கண்டி உாமொஉலட்ட [னெ]ழுத்து இவை பாலடை விஷுலட்ட னெழுத்து இவை  
காரம்பிசெட்டு திருவரங்கநாராயண-
- 7 லட்ட னெழுத்து இவை பிலாக்கில் ஆண்டான்லட்ட னெழுத்து இவை வட்டமணி சங்-  
க[ர]நாராயணலட்ட னெழுத்து இவை இளையநாராயணலட்ட னெழுத்து இவை  
முக்கட்டி சியா னெழுத்து இவை காரம்பிசெட்டுச் சிதெவலட்ட னெழுத்து இவை  
திருவரங்கப்பெருமாள் [எழு]-
- 8 த்து இவை பிசமணக்கு ஆள்[வ]ரன்லட்ட அதிராதிரயாஜி எழுத்து இவை வங்கிப்-  
புறத்துச் சொலைப்பிரான்லட்ட னெழுத்து இவை இருங்கண்(ட்)டி அழகலட்டலு  
இவை பிசமணக்கு கெகவலட்ட லு-<sup>1</sup>கூது . . . வினெழுத்து . . . . .
- 9 த்து இவை இருங்கண்டிக் கொலிந்தலட்ட னெழுத்து இவை (இ)வவலூரிலிட்ட னெழு-  
த்து இவை யஜிமுத்திலட்ட னெழுத்து இவை சிரங்கனாதலட்ட னெழுத்து இப்பிடிபா  
டெழுதினென ஸ்ரீவக்ஷரவிநியன் பூரந்தார் வெளலிதி எழுத்து [||\*]

<sup>1</sup> The symbol for நிலம் is used here.

## No. 438.

(A.R. No. 147 of 1894).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருவாய்க்கெழவிக்கு மெல் ஸ்ரீகொமா[ற]பன்மரான திருவனச்சக்கர - வத்திகள் ஸ்ரீவாநாரபாண்டியதெவர்க்கு யாண்டு பதின்ஒன்றாவதி நெதிராமாண்டி - நெதிராமாண்டு மினநாயற்றுப் பத்தொன்பதாந் தியதியும் கவரவகூத்து நவமியும் புதன்கிழமையும் பெற்ற கஸ்திரிநாள்
- 2 உடையார் திருநெல்வெலிஉடையநாயனார் கொயில் ஆதிஸுணையாரடேவர்க்கு மெல் - வெம்பநாட்டுச் சுத்தவல்லியான விரவினொதச்சகுஷ்டிமங்கலத்து லீலாவலெ - யொம் பிடிபா[டு பண்]ணிக்குடுத்த பரிசாவது இந்நாயனார் கொயிலில் விழுப்பா - தராயர் எழுந்தருளு[வி]-
- 3 த்த அழகியதிருச்சிற்றம்பலமுடையார்க்கு அமுதுபடி சாத்துப்படிக்குத் திருப்படியில் நிரவா[ர்\*]த்த [ப்] பூ ஒன்றுக்குக் குடுப்பொமான ஊற்காலால் ஒக்கும் அறுநாழிக்கா - லாவெ காருக்கு நெ[ல]லு மு[ப்ப]தின் கலமும் பசானத்துக்கு நெல்[லு] முப்பதின் கலமு(ம்)மாகக் குடுப்பொமாக[வு]ம
- 4 ஒக்கும்மிடத்துக் காருக்கு அற்பசிமாஸமும் பசானத்துக்குச் சித்திரைமாஸமும் விற்ற விலை[ப்படியால்] வரும் அச்சு எங்களுரில் அந்தராயம் வீடு[தூணு]க்குச் சிகாரியஞ் - செய்வார்களில் . ய்யா . டிலமுதுஞ் செய்யும்படியொடெ கூடி இதனெதிராமா - ண்டு கார்முத வெற்றி யெழுதி-
- 5 வர அப்பிடிபாடு வாங்கி[க்\*]கொண்டு உணராதித்தவக [இ\*]றுத்துவருவொமாகவும் இப்படி கவ்லிலும் செம்பிலு[ம்\*] வெட்டிக்கொள்வார்களாகவும் இப்படி ஸம்மதித்து பிடிபாடு பண்ணிக்குடுத்தொம் மஹாஸலெயொம் ஆதிஸுணையாரடேவர்க்கு [||\*] இப் - ப[டி\*] ஸம்மதிச்சுக் குரொவி யஜீமுத்திலட்ட-
- 6 ஸொமயாவியார் மகன் லவலெராணலட்டவொரியாஜி எழுத்து இவை கராம்பிச்செட்டு ஸ்ரீதெவலட்ட வா[ஜ]பெயயாஜி எழுத்து இவை கராம்பிச்செட்டுத் திருநெண்காடு லட்ட நெழுத்து இவை கலவை[ச\*] டகூ[ண][ா\*]முத்திலட்ட நெழுத்து இவை அட்டம்புறத்து ஸ்ரீலகூணலட்டர் மகன்
- 7 சிராமலட்ட நெழுத்து இவை கலசைப் பவருதலட்டலு இப்படிக்கு இவை நடாதார் சிகூஷலட்டஸொமயாஜியர் மகன் டிவாகலட்ட நெழுத்து இவை அள்ளார் ல[வ]- வெயாமலட்டஸொரியாஜியர் மகன் சிராமலட்ட நெழுத்து இவை கராம்பிச்செட்டு ஸ்ரீகூஷலட்டர் மகன் லவ[சு]லட்ட நெ-
- 8 முத்து இவை நாலூர் திருநெண்காடுலட்டர் மகன் டாமொதலட்ட நெழுத்து வட்ட - மணி சொலைப்பிரான்லட்டர் மகன் ஸ்ரீவராகலட்ட நெழுத்து இவை ஸம்புலட்ட நெழுத்து இவை முஞ்சைப்படி ஸ்ரீகுணலட்ட நெ[ழுத்து\*] இவை வ[ட்\*]டமணி இருணிக்குலட்டர் மகன் திவாகலட்ட நெ-
- 9 முத்து இவை ஸாகணை வாலெந்தமெளலிலட்ட நெழுத்து இவை வங்கிப்புறத்துக் கல - சை வாலெந்துமெளலிலட்ட[ர்] மகன் குமாரச[வி]ந்துலட்ட நெழுத்து இவை[வ\*] கொமடத்து ஸ்ரீ வாலு-லெவலட்ட நெழுத்து இவை மாகளு[ர்\*] ஆட்கொண்ட வில்லிலட்டஸொரிய[ா\*]ஜியார் எழுத்து
- 10 இவை அள்ளார் சிமாதவபட்டவொரியாஜி எழுத்து இவை மாடிவலந் அனந்தகாரா - யணலட்டவொரி[யா\*]ஜி எழுத்து இவை இராயூர் கெருடவாஹனிலட்ட வெ[ர\*] யாஜி எழுத்து இவை நாலூர் ஸ்ரீநாரவ[ல\*]லலட்ட [டு]னழுத்து இவை [வெரெ]- யம்புறத்துச் சொ[மி]த்திரில[ட்ட\*] நெழுத்து
- 11 இவை[வ] ஸ்ரீவசுவர வாரியன் (மா)மாங்குடி வினாயகலட்ட [டு\*]னழுத்து இ[வர்]கள் பணக்க இப்பிடிபாடு எழுதினென் இவ்வூர் வலெலக்கணக்கு சரங்குடையான் [த]ர - னங்கொ[க்] கூத்தாடும்பள்ளை எழுத்து உ

## No. 439.

(A.R. No. 148 of 1894).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] [ஸ்ரீ] கொமாறபன்மரான திருபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீசந்தரபாண்டிய - தெவர்க்கு யாண்டு பதின்ஒன்றாவதி நெதிராமாண்டி நெதிராமாண்டு மகநாயற்று



இருபத்துநாலாந் தியதியும் சுவாவகூத்து உஸாயியும் புதன்கிழமையும் பெற்ற அணி-  
முத்து நா-

- 2 ள் கிழ்வெம்பநாட்டுத் திருநெல்வெளித் திருக்காமக்கொட்டமான குலசெகரபுரத்து நக-  
ரத்தொம் ஆதிசுண்ணூரடெவர்க்குப் பிடிபாடு பண்ணிக்குடுத்த பரிசாவது மிழலைக்-  
கூற்றத்து [அ]டும்பொருடையான் திருச்சிற்றம்பலமுடையான் உடையநாயகனை  
விழுப்பாத-
- 3 ராயர் உடையார் திருநெல்வெளி உடையநாயனார் கொயிலில் எழுந்தருளுவித்த ஆ[ளு]  
டையார் அழகியதிருச்சிற்றம்பலமுடையார்க்கு நித்த(ந்) நிவந்தப் பலகாயத்துக்கு  
இத்தியதிமுதல் திருப்படியில் உதகமாகப் பூ ஒன்றுக்கு அச்ச ஒன்றரையாக உதகம்  
பண்ணின ஆண்டு ஒன்றுக்கு அச்ச முன்று இ-
- 4 வ்வச்ச முன்றினால் பதினமுன்று மெனி திரமம் முப்பத்தொன்பது இத்திரமம் முப்பத்-  
தொன்பதும் நாங்கள் முன்பு நாயனார் திருநெல்வெளி உடையநாயனார்க்கு இறுத்து-  
வருகிற அந்தராய[த் தி]ரமத்தொடெ கூட்டி பண்டாரி[க]ள் கைய்யால் தரம் பார்த்-  
தககார் பாதி பசானம் பாதியாகச் சஜர-
- 5 தித்தவற் இறுப்பதாக கல்விலும் செம்பிலும் வெட்டிக்கொள்வதாகப் பிடுபாடு பண்ணிக்-  
குட்டு[தொ]தாம் திருக்காமக்கொட்டமான குலசெக[ர\*]புரத்து நகரத்தொம் ஆதிசுண்ணூ-  
ரடெவர்க்கு [I\*] இவை சுந்தரபாண்டியச் சமைஞ்சித நெழுத்து இவை சுந்தர-  
பாண்டிய வணிகச்சக்க[ர\*]வத்தி எழுத்து இவை [ஆ]ழ்வான் த-
- 6 ம்பியான அழகியபாண்டிய முவெந்தவெளா நெழுத்து இவை உடையான் திருவைய்யா-  
றுடையானான இருநெதிச்சக்கரவத்தி யெழுத்து இவை அம்பலவன் பிச்சனான ஆர்-  
மண்டபாண்டியச் சிலைசெட்டி யெழுத்து இவை சமைஞ்சிதன் நெழுத்து இவை  
மண்டலசுவாமி எழுத்து இவை சிவபாலசொ-
- 7 முச் சிலைசெட்டி எழுத்து இவை வி<sup>1</sup> . . . . . தி [எழு]த்து இவை  
வணிகநாராயணச் சக்கரவத்தி எழுத்து இப்படிக்கு இவை <sup>2</sup>தகரக்கணக்கு கணம்மு-  
ருடையா நெழுத்து ஐவீ ஸீ [II\*]

### No. 440.

(A.R. No. 149 of 1894).

ON THE INSIDE OF THE WEST WALL OF THE THIRD PRAKARA OF THE SAME TEMPLE.

- 1 பூமலர் திருவும் புரிசையு<sup>3</sup> மடந்தையும் தாமரைக் குவிமுலை செய-
- 2 ப் பொத்<sup>4</sup> திருப்ப வெதாவி<sup>5</sup> வெள்ளிதள் தாமரைக்காதல்மாது(வ)கவி[ன்]-
- 3 பெறு<sup>6</sup> தளைப்ப<sup>7</sup> வெ[ண] [டிரை\*] உடுத்த மண்டினி கிடக்கை திருநில ம[ட]ந்தை  
யிரிமை[யி]ல்<sup>8</sup> க-
- 4 ளிப்ப சமையமும் நிதியும் தரும[மு\*][ம் த]ளைப்ப இமையவர் வி[மு]ரக்கொ[டி] இடந்-  
தொறு-
- 5 ம் எடுப்பக் கருங்கவி கனகெடல்<sup>9</sup> கடவுள் வெதிய ரருந்தொழில் வெழ்விச் செங்கொல்<sup>10</sup>
- 6 வள[ர்\*]ப்பச் சுருதியும் தமிழும் தொல்வளங் குலவப்பொருதிறல[ா]ழி [பூ]தலம் சூழ்வர  
ஒரு(வ)-
- 7 கை இருசெவி மும்மதம் நாள்கொட் டயிராமதம்<sup>11</sup> முதல் செயிற் திரிகொற்றத் தெண்-  
டிசை[ச\*]-
- 8 ஆனை எருத்த மெயி கண்டநாடு எ(ம்)ம[டு]தன [க]யல் களிகூர பொகலம்<sup>12</sup> [து]ளுவம்  
கொகிரம்<sup>13</sup> குச்சிரம் டெ-
- 9 பாதலம் மக[த]ம் பொப்ப[ப]னம் புண்டரம்(ந்) கவிங்கம்\* இழம்<sup>14</sup> கடாரம் கெவுட[ம்]  
டு[த]விங்க[ம்] சொனகம்
- 10 சின முதலா விதிமுறை திகழ வெவ்வெ[று] வகுத்த முதுநிலக் கிழமையில் முடியுடன்  
வெந்தற்கு எ-
- 11 (எ)முந்தருளிய நாயகனென்று<sup>15</sup> உலகு எத்[த\*] திருமுடி சூடிச் செங்கொல் ஒச்சிக்  
கொற்றத்தொள் கு[ளி] [ர்\*]குடை நி-

<sup>1</sup> Letters have not been  
incised after this,

<sup>2</sup> Read நகர.

<sup>3</sup> Read பொருஜய.

<sup>4</sup> Read புயத்.

<sup>5</sup> Read வெதநாவில்.

<sup>6</sup> Read பெறத்.

<sup>7</sup> Read தளைப்ப.

<sup>8</sup> Read உரிமையில்.

<sup>9</sup> Read கனல் கெட

<sup>10</sup> Read செங்கனல்.

<sup>11</sup> Read டயிராவதம்.

<sup>12</sup> Read பொசலம்.

<sup>13</sup> Read கொசலம்.

<sup>14</sup> Read ஈழம்.

<sup>15</sup> Read நென்று.

- 12 முற கற்றை கவரி காவலர் வி[ச] விடெட கதிர் நவமணி விரலி[ங்]காத[ன]த் துடன் முடி சூடி<sup>1</sup> உயிர்குலத் திருவுளம் ப[ங்]-
- 13 [கய]மலற் கர[ங்] குவித்[துப்] ரா[ர்\*][த்] திவர் வரமங்கையர் திரண்டு வணங்கும் சென்-  
னி சுடரொ[ர]ளி மவுவிச் சுடர்ம-
- 14 [ணி]மிசை[ச] யி[ட] விடச் சிவந்த இணைமலர் [சி]மடிக் கமலம் மதுகரம் கமல[ம்\*] என்று அணுகும் உலகமுழுதுடைய[ய]-
- 15 [ரள்]ஓடும் விற்றிருந்தருளிய[ய] மா(த)முதல் மணிக் குவ[ம்\*] விளக்கிய கொழுதல் கொமாறப[ன்]மரான திரிபுவனச்சக்[க]-
- 16 ரவத்திகள் ஸ்ரீசந்தரபாண்டியதெவற்கு யாண்டு அ வது நாள் தொளாயிரத்தெண்பத்து எட்டினால் மரட-
- 17 க் குளக்கிழ் மது[ரை]ரக்கொயில் பள்ளி[அ]றைக்கூடத்து பள்ளிப்பிட[ம்\*] ம[மு]வராய-  
னில் எழுந்தருளி இருந்[து]
- 18 கிழ்வெண்புநாட்டு திருநெல்வெலியுடைய[ார்] கொயிலி[ல் ப]தி[ப]ராதமு(த)லப் [ப]ட்-  
டடை பஞ்சாச-
- 19 ரரியன் தெவகன்மியும் சிவப்பிராமணருஞ் செய்[ய]த்திருவாய்மொழிந்தருளினபடி வடதலைச் செ[ம்]-
- 20 [டி]நாட்டு கிழைக்கொடும[னூ]ரான மதுரொதையநல்லூர் அரையன் பூவனான வெ-  
ணவுடெட-
- 21 யார் திருநெல்வெலி யெலைக்கானகரையில் எழுந்தரு[நூ]வித்த ஆவுடையபிள்ளையாற்கு தி-  
22 ருப்படிமாற்று உள்ளிட்டு வெண்டு நிமந்தங்களுக்கு முள்ளிநாட்டுச் செரவன்மாதெவி-  
ச்சது-
- 23 லெ<sup>2</sup>கிமங்கலத்துக் கிழ்பிடாகை கவிசெயமங்கலத்தில் அங்கவயிச்சியரில் பரசிராம-  
னுக்குச்
- 24 சிவிதமான பாடகப்படி நிலம் வெலியும் நாற்றங்கால் நில[ம்\*] மாகாணியும் தொட்ட-  
நிலம் இர[ண்\*]டு மரவும்
- 25 [ம]னையும் முன்னுடையாரும் முதலும் உழ[வு]ம் சி(வ்)விதமும் தவிர்ந்து காரண்மை மியாட்சியும் க[ட]-
- 26 [ரை]மயும் அந்தராயமும் வினியொகமும் உழுதான்குடி பாடிகாவலும் தருவதான அச்சும் காரியவ[ா\*]ராட்ச்சி-
- 27 யும் வெட்டிபாட்டமும் பஞ்சிபில<sup>2</sup> சந்துவிக்கிரம<sup>3</sup>ப்பெறும் பொன்வரியும் மற்றும் எப்பெர்பட்-
- 28 டினவும் உட்பட எட்டாவதி(ன்) நெதிராமாண்டி நெதிராமாண்டு முதல் தெவதான இறையிலி[யா]-
- 29 [க] இடப்பெறவெணு[ம\*]ன்று [அ]ய்யன் மழவராயர் நமக்குச் சொன்[ன\*]மையில் ஆவுடையபிள்ளையாற்கு
- 30 திருப்படிமாற்று உள்ளிட்டு வெண்டும் நிமந்தங்களுக்கு முள்ளிநா[ட்டு]ச் செரவன்மா-  
தெவிச்சது லெ<sup>2</sup>கிமங்-
- 31 கலத்தில் கிழ்பிடாகை கவி[செய]மங்கலத்து அங்கவயிச்சியரில் பரசிராமற்கு சிவிதமான பாடகப்படி நிலம் வெலியு-
- 32 [ம் நாற்றங்கால் நிலம் மாகாணியும் தொட்ட] நிலம் இரண்டுமாவும் மனை[யு]ம் முன்னு டையாரும் முதலும்<sup>4</sup>
- 33 ன்வரியும் மற்றும் எப்பெர[ப்\*]பட்டனவும் உட்பட இவ்வாண்டு முதல் செ-
- 34 தவதான இறையிலி ஆக இட்டு நம் [பு]ரவரியார் எழுத்திய உள்ளவரியும் நம் ஓலையு-
- 35 ம் தரச்சொன்னொம் கைக்கொண்டு இப்படி சந்ராஜிகு வற் செல்வதாக கல்விலும் செம்-  
[டி]-
- 36 லும் வெட்டிவித்துக்கொள்வதாகத் திருவாய்மொழிந்தருளினார் [I\*] இவை திரு[ம]ல்-  
விநாட்டுத் தட-
- 37 ங்க[ண்] சிற்றாருடையா னுய்யநின்றாடுவான் விரசொழ்தெவனான குருகுலத்தரையன் எழுத்து [I\*]
- 38 இவை செவ்[விருக்]கைநாட்டு சக்கரபாணிநல்லூர் அரையன் விரதமுடித்தானான பல்லவராய-
- 39 ன் எழுத்து உ

<sup>1</sup> Read உயர். <sup>2</sup> Read பஞ்சபிலி. <sup>3</sup> Read சந்திவிக்கிரக. <sup>4</sup> Below this, a line is built in.

## No. 441.

(A.R. No. 149-A of 1894).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருவருவச்சுரவத்தி கொனெரிமெல்கொண்டான் கிழ்வெம்பநாட்டுத்-
- 2 திருநெல்வெலியுடையார் கொயிற் பதிபாதமுலபட்டுடைப் பஞ்சாசாரியர் தெவகன்-  
மிகளுக்-
- 3 கு வடத[லை]சசெம்பினாட்டுக் கிழைக்கொடுமனூரான மதரொதயந[ல்]லூர் அரையன்  
பூவனான வெ-  
4 ண்டுடையார்(த்) திருநெல்வெலியில் மெலைக்கானகரையிலே எழுந்தருளிவித்த ஆளு-  
டைப்பிள்-
- 5 னையாற்கு திருப்படிமா[ற் று]ள்ளிட்டு வெ[ல]ண்டும் நிமந்தங்களுக்கு முள்[ளி]நாட்டு  
செரவன்மாதெவிச்சகு-
- 6 ஷெ-ஹிமங்கலத்துக் கிழ்பிடாகை க[வி]செயன்மங்கலத்தில் அங்கவயிச்சியரில் பரசிராம-  
னுக்குச் [சிவி]தமா-
- 7 ன பாடகப்படி பட்ட நில[ம்\*] வெலியும் நாற்றங்கால் நில[ம்\*] மாகாணியுந் தொட்ட-  
நிலம் இரண்டுமாவும் [ம]-
- 8 னை யிரண்டும் முன்னுடையாரும் முதலும் உழுவும்(ஞ்) சிவிதமுந் தவிர்த்துக்  
காரணமை மியாட்சியுந் கடமை-
- 9 யும் அந்தராயமு[ம்] வினியொகமும் [உழு]தான்குடியும் [பாடி]காவலுந் தருவதான  
அச்சுக் காரியவாராட்சியும் வெ-
- 10 ட்டிப்பாட்டமும் பஞ்சபிவி சந்துவிக்க[ர]கப்பெறும் பொன்வரியும் மற்றும் எப்பெர்ப்-  
பட்டனவும் உட்ப்பட
- 11 எட்டாவத னெதிராமாண்டி னெதிராமாண்டு முதல் தெவதான இறையிலியாக இட-  
பபெறவெணுமெ-
- 12 ன்று ஐயன் மழவராயர் ம[க]குச் சொன்னமையில் ஆளுடையிள்ளையாற்குத் திருப்-  
படிமாற் றுள்-
- 13 ளிட்டு வெண்டும் நிமந்த[த\*]ங்களுக்கு முள்ளி(நா)நாட்டுச் செரவன்மாதெவிச்சகுஷெ-  
[உ]மங்கலத்துக் கி-
- 14 ழ்பிடாகை கவிசெயன்மங்கலத்தில் அங்கவயிச்சியரில் பரசிராமனுக்கு சிவிதமான பாடக-  
ப்படி
- 15 கிலம் வெலியும் நாற்றங்கால் நில[ம்\*] மாகாணியுந் தொட்டநிலம் இரண்டு மாவும்  
மனை இரண்டும முன்-
- 16 னுடையாரும் முதலும் உழுவும்(ஞ்) சிவிதமுந்(ந்) தவிர்த்துக் காரணமை மியாட்சி-  
[யு\*]ம கடமையும் அந்தா-
- 17 ராயமும் வினியொகமும் உழுதான்குடி பாடிகாவலுந் தருவதான அச்சுக் காரியவாராட்சி-  
சியும் வெட்டிபாட்-
- 18 டமும் பஞ்சபிவி சந்துவிக்கரகப்பெறும் பொன்வரியும் மற்றும் எப்பெறப்பட்ட(ட)னவும்  
உட்ப்பட இ-
- 19 வ்வாண்டு முதல் தெவதான இறையிலியாக இட்டு வரியிலா ரெழுத்திட்ட உள்வரியுந்  
கெழ்வியு-
- 20 ந் தரச்சொன்னும் கைக்கொண்டு இப்படி சந்திராதித்தவற் செல்வதாக கல்லிலும்(ஞ்)  
செம்பிலும் வெ-
- 21 வட்டிவித்துக்கொளக [||\*] இவை அரும்பூற் கூற்றத்துப் புதுப்பெர்க்குளத் தாழ்வான்  
ஆண்டப்பிரான் அழக[ன]-
- 22 ன அழகியபாண்டிய விழுப்பரையன் எழுத்து அண்டாட்டுப் பெருமணலூர் அரை-  
யன் முடிவழங்கும் வெ-
- 23 பருமான விக்கிர[ம\*]பாண்டிய உத்தரமந்தரி எழுத்து யாண்டு எட்டாவது நாள்  
ஆயிரத்திருபத்து எழு உ

## No. 442.

(A.R. No. 150 of 1894).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொச்சடை[ப்]பம்மரான திருவருவனச்சுக்கரவத்திகள் ஸ்ரீகுலசெகரவெலி-  
ர்க்கு யாண்-

- 2 பதினமுன்றாவது னெதிர் பதிந்முலாமாண்டு கிழ்வெம்பனாட்டு திருநெல்வெளி [ப]-  
 3 கியிலாரில் நக்கந் உரிமையழகிய<sup>1</sup> [ம]ருமானான உரிமையழகியபெருமாள்(த்) தலை-  
 4 க்கொலி உடையார் கொயில் பிள்ளையார் சுப்பிரமண்ணியப்பிள்ளையாற்கு அ-  
 5 முதுபடிக்கு திருவொத்தசாமத்துக்கு அரிசி இருநாழியும் திருப்பள்ளி எழுச்சிக்கு அ-  
 6 ரிசி இருநாழியும் ஆக அரிசி நானாழியும் நித்தநிமந்தமாக சந்திராதித்தவற்(ச்) செல்வ-  
 7 தாக குடுத்த அந்தராயம் இறையிலியாய் வருகிற தியப்பா[ஞ்சு] பங்கு ஆழங்கால்ப்-  
 பொக்கில்  
 8 தலைக்கூற்றில் பங்கு ஒன்றினால் நி[வம்] இரண்டொக கா[ணி]யும் காராண்மை உள்ப-  
 9 பட இந்நிமந்தம் சந்திராதித்தவற் செல்வதாக குடுத்தமைக்கு கல் வெட்டித்து [||\*]

## No. 443.

(A.R. No. 151 of 1894).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] ஸ்ரீ கொச்சடைபன்மரான திரிவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீவிரபா-  
 2 ண்டியதெவற்க்கு யாண்டு எ வது கா[ர்\*]த்திகை மாதத்துப் பதினாறு<sup>2</sup> தியதியும்  
 3 வெள்ளிக்கிழமையும் பெற்[ற\*] சதையத்து நாள் கிழ்வெம்பனாட்டு திருநெ-  
 4 ல்வெளி உடையார் திருநெல்வெளியுடையநாயனார் கொயில் ஆகிதண்டெ-  
 5 டஸூரதெவற்க்கு இவ்வூர் சுத்த[ம\*]லிப்பெருந்தெருவில் வாணியரொ[ம்] பிடிபாடு  
 6 பண்ணிக்குடுத்த பரிசாவது இநாயனார் கொயில் இநையபிள்ளையார் கைப்பாணித்-  
 7 தவித்தபெருமாளுக்கு நித்தநிவந்தமாக மலைமண்டலத்து மலையாண் பிராமண-  
 8 ரில் குன்றத்து தெவி சிதரப்பிள்ளை வச்ச திருநுந்தாநிளக் கொன்றுக்கு நா(ள்) ளொ-  
 9 ன்றுக்கு அனவாதான(ன்)னாலெ உழக்கெண்ணை இநாயனார் இகொயிலுக்கு நாங்க  
 10 ளளக்கும் பெருபடி எண்ணையொடெ கூட இவெண்ணை உழக்கும் சந்திராதித்த-  
 11 வற் அளப்பொமாக இச்சிதரப்பிள்ளை பக்கவெ எம்மிவிசைந்த விலைப்பொ[ரு\*]ள்  
 12 காட்டெற்றிக் கைச்செல வறக்கொண்டு இவ்வெண்ணை சந்திராதித்தவற் செல-  
 13 வதாக க[ல்\*]லிலும் செம்பிலும் வெட்டிககுடுத்தொம வாணியரொம் ஆகிதண்டெ-  
 14 [சூரதெவற்கு இவை தன்]மபொதிஅராயன் எழுத்து ந[ந\*]திவத்தராயன் எழுத்து[||\*]

## No. 444.

(A.R. No. 152 of 1894).

ON A PILLAR NEAR THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] 4 வித்த க-  
 2 அடிக ளர்- 5 ற்றாண் ||  
 3 நக னிடு-

## No. 445.

(A.R. No. 153 of 1894).

ON THE INSIDE OF THE NORTH WALL OF THE SAME PRAKARA.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] ஸ்ரீகொமாறபன்மரான திரிவனச்ச[க்]க[ர]வத்திகள் எம்மண்டலமுங்-  
 கொண்டருளிய ஸ்ரீ குவசெகரதெவற்கு யாண்டு நயசவது ஆடி மாதம் உஉ கூத்தன்-  
 வாளிபிள்ளை எழுந்-  
 2 தருளிவித்த ந[டு]வில் திருவாசலில் பெரியதெவமுதலியா(ற்)ற்கும் நாச்சியாற்க்கும்  
 நிமந்தமாக அமுதுபடி சாத்துப்படி உள்ளிட்டு வெண்வெது கட்டிக்குட்பதென்று  
 வந்த திருமுகப்படிக்கு திரும்-  
 3 டைப்பள்ளியில் விடும் நானொன்றுக்கு சிறுகாலைச் சந்தி . . . . . வியாற்கு அரிசி  
 முன்னாழி நாச்சியாற்க்கு அரிசி நாழி ஆக அரிசி சவ<sup>3</sup>பருப்பு பொனகத்துக்கு பருப்பு  
 உரி . . . . .  
 4 பலம் உப்பமுது கவச் செவிடு மிளகமுது அரையெ அரைக்க . . . . . டைக்காயமுது  
 ஐஞ்ச இலையமுது ய அமுது மிடா [ச] கநியமுது சட்டி க ஆக உரு . . . . . உச்-  
 சிச் சந்திக்கு அரி . . . . .  
 5 யமுது எண்பலம் உப்பு அமுது கவச் செ[வி]டு மிளகமுது இறு . . . . . காயமுது  
 டு இலையமுது ய . . . . . இடுபூரு உ . அந்திச் சந்திக்கு திருப்பணியாரத்துக்கு தெங்காய்  
 க கருப்புக்க . . . . .

<sup>1</sup> Read பெரு. <sup>2</sup> Read ந். <sup>3</sup> This symbol stands for நாழி.

- 6 ட்டி இருபலம் அடைக்காயமுது நு இலையமுது ய திருநாள் னைனல் னாள் நயசு க்கு னாள் ஒன்றுக்கு அரிசி<sup>1</sup> ஆக அரிசி முக்கலம் மாசிமாதம் சிவராசிரக்கு சாமம் ஒன்றுக் . . . . .
- 7 ப[ர]த்துக்கு அரிசி ப கரியமுது எண்பலம் சித்திரை விஷுவக்கு அரிசி ப . . . . . அரிசி ப . . . பவிதூரொ . . . [ச] க்கு அரிசி ப திருநால உண்டை உ திருக்கா[ர்\*]கைக்கு அரிசி ப அவலமுது [படி] [கா]மபுதியிதுக்கு
- 8 திருப்ப(ண்)ணியாரத்துக்கு அரிசி<sup>2</sup> அமுதுபடிக்கு அரிசி ப சானத்திருப்புதியிது . . . . . தையயனத்துக் . . . [சு]லாமமுதுணத்துக் . . . . .
- 9 டிக்கு படியாகக் கொள்[ள] யாண்டு நயசு வது ஆடி மாதம் [நும்] . . . . . யாற்க்கும் நா[ச]. . . . .
- 10 வெண்டு(ம)வது கட்டிககு[டு\*]ப்பதென்று [வ]ந்த திருமுகப்படிக்கு திரு . . . . . னு[ச]ணக்குட . . . . .
- 11 டம் க திருமெல்பூச்சு இருகழைஞ்சரை அந்திச் சந்த . . . . . ஆழாக்கு ஸஜூ . . . . .
- 12 எண்ணக்காப்புக்கு எ[ண\*]ணை உழக்கு நெல்லிக்காப்பு உழக்கு மஞ்சள . . . . . ராப்பலம் . . . . . வட்டத்துக்கும்<sup>3</sup>

No. 446.

(A.R. No. 154 of 1891).

ON THE INSIDE OF THE SOUTH WALL OF THE SECOND PRAKARA OF THE SAME TEMPLE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] பூமலாத் திருவும் பொருசெய மடந்தையுந் தாமரைக் குவிமுலை செயப்புயத் திருப்ப வெதநாவில் வெள்ளிதட்டாமரைக் காதல்மாது கவின்பெறத் தலைப்பத் தெண்டிரை விடுத்த மண்டிணிக் [சு]டக்கைத் திருசிலமடந்தை யுரிமையிற் களிப்பச் சமையமு நிதியுந் த-
- 2 ருமமுந் தகழப்ப இமையவர் விழாக்கொடி யிடந்தொறு மெடுப்பக் கருங்கவி கனல்கெடக் கடவுள் வெதிய ருந்தொழில் வெழ்விச் செங்கனல் வளர்ப்பச் சுருதியுந் தமிழூந் தொல்வளங் குலவப பொருதிர லாழி பூதலஞ் சூழ்வர ஒருகை இருசெவி மும்மத நாற்கொட் டயிராவத முதல் செய்த[க்\*]-
- 3 கொற்றத் தெண்டிரை யானை யெருத்தமெறிக் கண்டநா டெமதெனக் கயல் களிகூற . . . க்கொசலந் துளுவங் குதிரந் சூச்சரம் பொசல மகதம் பொப்பளம் புண்டரங் கவிங்கமியுந் கிடாரங் கௌடந் தெலிங்கஞ் சொனகஞ் சின முதலா விதிமுறை திகழ வெவ்வெறு வகுத்த முதுநிலக்கிழமை முடி-
- 4 புனை வெந்தர்க் கொருதனி நாயகனென் றுலசெத்த திருமுடி சூடிச் செங்கொ லொச்சிக் கொற்றத்தாள்க் குளிர் குடை நிழற்கீழ்க் கற்றைககவரி காவலர் விச விரிகதிர் நவமணி விரலிலாஸனத் துடன் முடிசூடி உயாசுவத் திருவெனப் பங்கயமலற்காங் குவித்துப் பாந்திவர் ம-
- 5 ங்கையர் திரண்டு வணங்குஞ் சென்னிச் சுடரொளி மெளலிக் குயர்மணிமெ லிடையிடச் சிவந்த விணைமலற் சிறடிக் கமல மதுகரங் கமலமென்றணுகு முலகமுமுதுடையாரொடும் விற்றிருந்தருளி[ய] மாமதி மதிக்குலம் னினக்கிய கொமுதற் கொமாறபன்மாரான திருவா[வ\*]சச்சக்கரவத்திகள் ஸ்ரீசந்தரபாண்டியதெவற்கு யாண்டு அ ள் உாயடு னைல்
- 6 மாடக்குளக்கீழ் மதுரைக்கொயில் பள்ளியறைக்கூடத்துப் பள்ளிப்பிட[ம்\*] மழவராயனி வெழுந்தருளி யிருந்து வங்கிப்புறத்துச் சிராம னழகனான அழகியபாண்டிய வுஜாயிராஜன் அ[ப்பாட்ட]ர் வெனாடுடையார பெரா வெறறுவித்த கீழ்வெம்பநாட்டு இரவிவடி-ஆதுவெ-ஹிமங்கலத்தில முன்பு இவர் எற்றின பெருட்பட வெடிமும் ஸாஸூமும்
- 7 பொய் வுரவூதாக்களாசிருக்கும் சதுவெ-ஹிமட்டர்கள் பெர் நாற்பத்தெட்டும் உடையார் திருநெல்வெலி உடையார்க்கு கஜ்யனம் பண்ணும் ஹட்டர்கள் பெர் பன்னிரண்டும் ஆகப் பெறுபதின்மர் செய்யத்திருவாய்மொழிந்தருளினபடி தாங்கள் பெர் அறுபதின்மார்க்கும் பங்கு அறுபதும திருமெற்கொயிற்சிராம-

<sup>1</sup> This symbol stands for குறுணி.  
<sup>2</sup> This is the symbol for கலம்.  
<sup>3</sup> The rest of the inscription is worn away.

- 8 விண்ணகராழ்வார்க்குப் பங்கிரண்டும் (ப)பாண்டிமாதேவியாரமுடையார்க்குப் பங்கிரண்டும் மணற்படைவிட்டுத் தொண்டைமான் விண்ணகர் ஆழ்வார்க்குப் பங்கு ஒன்றும் ஆகப் பங்கு அறுபத்தைஞ்சுக்கு இந்நாட்டுக் கண்ணனாரான மாராபாணப்பாடிக்குக் கிழெல்லை தண்பொருந்தப் பெராற்றுக்கு மெற்குந் தென்னெல்லை கண்ணனார[ா\*]-
- 9 ன ஸ்ரீமாதேவியாச்சதுவெல்லிமங்கலத்து ஸுலையார் பற்றுக்கும் வாகு[ணி]யாரமுடையார் தெவதானமான நிலத்துக்கும் வடக்கும் மெலெல்லை பொன்னம்பலங்காட்டினான் திருவிதிக்குத் தெற்கு தென்வடல் பொகிற காலுக்கு கிழக்கும் இசன்மெற்குள்ள ஊடுதடிகளும் திருநெல்வெலிஉடையார் தெவதானமான நிலத்துக்கும் திருநெல்வெலியான குலசெகரயுது-
- 10 வெல்லிமங்கலத்து ஸுலையார் [பு]ற்றுக்குக் கிழக்கும் வடவெல்லை திருநெல்வெலிச் சங்கரன்பாடியார் பற்றுக்கும் தச்சனார் பற்றுக்கும் உடையிராட்டிச்சதுவெல்லிமங்கலத்து ஸுலையார் பற்றுக்கும் தெற்கும் ஆக நான்கெல்லைக் குட்பட்ட நிர்நிலமும் கருஞ்செய் புன்செய்யும் ந[த\*]தமும் தொட்டமும் குளமும் குளப்பரிப்பு முட்பட்ட நிலத்தில பழந்தெவதா-
- 11 னப பள்ளிச்சந்த நீக்கி நீக்கியுள்ள நில[ம்\*] முன்னுடையாரும் பழம்பெரு[ம்\*] முதலுந்தவிர்த்து இவ்விரவிபுஷ்டி-ஆக-வெல்லி[ம்\*]மங்கலத்துடன் கூட்டி ஒரு ரொருபுர வாக்கவென்றும் இவ்வூர் கடமை யிறுக்குமிடத்து இருபத்துநாலடியான சுந்தரபாண்டியன் கொலால் நில மனந்து பயிர் பார்த்து விளைந்த நிலத்துக்கு அந்தராயமும் வினியொகமுந்தருவதான அச்சம் காரியவாரா-
- 12 ச்சியும் வெட்டியும் பாட்டமும் பஞ்சபிளி சந்துவிக்கிரகப்பெறும் எப்பெற்பட்டனவு முட்பட மாத்தாற் காசு காலும் முதல் விரபாண்டியனால் நெல்லு முக்கலமும் துவாவிதைத்து விளைந்த நிலத்துக்கு இவ்வரிசையி லொன்றுபாதியும் எள் [வாகு] தினைப்புல் இறுங்கு விளைந்த நிலத்தககுப் பதினாறுமெனித் திரமம் ஒன்றும் ஆக எட்டாவது முதல் இறுப்பதாக விதை-
- 13 கட்டப்பெறவெணுமென்று ஐய்யன் மழவராயர் கமக்குச் சொன்னமையில் இவ்வழகியபாண்டியவரூழாயிராஜன் அப்பாட்டர் வெணுடையார் பெரால் எற்றுவித்த கிழவெம்பநாட்டு இரவிபுஷ்டி-ஆக-வெல்லிமங்கலத்து முன்பு இவரெற்றின பெருட்பட வெடிமும் ஸாஹுமும் பொய் வ்யாவ்யாதாக்களாயிருக்கு ஊதுவெல்லி[ம்\*]கள் பெர் காற்பத்தெ-
- 14 ட்டுக்குப் பங்கு காற்பத்தெட்டும் உடையார் திருநெல்வெலிஉடையார்க்கு கழியநடு பண்ணும் லட்டர்கள் பன்னிருவார்க்குப் பங்கு பன்னிரண்டும் ஆகப் பெர் அறுபதின்மர்க்குப் பங்கு அறுபதும் இவ்வூர்த் திருமெற்கொயில் சிராமவிண்ணகர் ஆழ்வார்க்குப் பங்கு இரண்டும் பாண்டிமாதேவியாரமுடையார்க்குப் பங்கு இரண்டும் மணற்படைவிட்டுத் தொண்டைமான் வி-
- 15 ண்ணகர் ஆழ்வார்க்குப் பங்கு ஒன்றும் ஆகப் பங்கு அறுபத்தைஞ்சுக்கு இன்னாட்டுக் கண்ணனாரான மாராபாணப்பாடிக்குக் கிழெல்லை தண்பொருந்தப் பெராற்றுக்கு மெற்குந் தென்னெல்லை கண்ணனாரான ஸ்ரீமாதேவியாச்சதுவெல்லிமங்கலத்து ஸுலையார் பற்றுக்கும் வாகுணாராயாரமுடையார் தெவதா-
- 16 னத்துக்கும் வடக்கும் மெலெல்லை பொன்னம்பலங்காட்டினான் திருவிதிக்குத் தெற்குத் தென்வடலாக பொகிற காலுக்கு கிழக்கும் இதன் மெற்குள்ள ஊடுதடிகளும் திருவிதிக்கு வடக்கும் உடையார் திருநெல்வெலிஉடையார் தெவதானமான நிலத்துக்கும் திருநெல்வெலியான குலசெகரயுதுவெல்லிமங்கலத்து ஸுலையார் பற்றுக்கு கிழக்கும் வடவெல்லை திருநெல்வெலிச் சங்கர-
- 17 ன்பாடியார் பற்றுக்குந் தச்சனார் பற்றுக்கும் உடையிராட்டிஆக-வெல்லிமங்கலத்து ஸுலையார் பற்றுக்கும் தெற்கும் ஆக நான்கெல்லைக் குட்பட்ட நிர்நிலமும் கருஞ்செய் புன்செய்யும் நததமு[ந்] தொட்டமும் குளமும் குளப்பரிப்பு(ம்) முட்பட்ட நிலத்தில் பழந்தெவதானப் பள்ளிச்சந்த நீக்கி நீக்கியுள்ள நில[ம்\*] முன்னுடையாரும் பழம்பெர்முதலுந் தவி-
- 18 ற்த்து இவ்விரவிபுஷ்டி-ஆக-வெல்லிமங்கலத்துடன் கூட்டி ஒரு ரொருபுர வாக்கவென்றும் இவ்வூர் கடமை இறுக்குமிடத்து இருபத்துநாலடியான சுந்தரபாண்டியன் கொலால் நில மனந்து பயிர் பார்த்து விளைந்த நிலத்துக்கு அந்தராயமும் வினியொகமுந் தருவதான அச்சம் காரியவாராட்ச்சியும் வெட்டியும் பாட்டமும் பஞ்சபிளி சந்துவிக்கிரகப்பெறும் ம-

- 19 ற்றும் எப்பெயர்[ப\*]பட்டனவு முட்டபட மாத்தால் காசு காலும் முதல் விரபாண்டிய-  
னாள் நெல்லு முக்கலமும் துலான்றைத்து விளைந்த நிலத்துக்கு இவ்வரிசையில்  
ஒன்று பாதியும் எள்ளு வரகு தினைப்புல் லிறுங்கு விளைந்த நிலத்துக்கு பதினாறுமெனி  
திரம மொன்றும் ஆக இவ்வாண்டு முதல் இறுப்பகாகவு மிட்டு வரியிலார் எழுத்திட்-
- 20 ட உள்வரியு[ம்\*] நம்மொலையுந் தரச்சொன்னெங் கைக்கொண்டு இப்படி சந்திரா-  
தித்தவற் செவ்வதாகக் கல்லிலுஞ் செம்பிலும் வெட்டிவித்துக்கொள்க வென்று திரு-  
வாய்மொழிந்தருளினார் [ப\*] இவை மிழலைக்கூற்றத்துக் கிழ்கூற்று வெட்டி[சு]பூரான  
மும்முடிசொழநல்லூர் வெட்டினுடையா னரசன் சிவல்லவனான மாதவராய  
னெழுத்து இவை கரு-
- 21 க்குடிநாட்டுக் கிழ்கெட்டுரான கிர்த்திவி[சா]லையநல்லூ ராயன் பின்பழகிய பெருமா(ள்)-  
ளான விக்ரமபாண்டியத் தொண்டைமா நெழுத்து இவை காளுயிருக்கை[யிரா-  
சி]ங்கநல்லூ ரரையன் வெளானான அனந்தவன்[ம] நெழுத்து உ

## No. 447.

(A.R. No. 155 of 1894).

ON THE INSIDE OF THE WEST WALL OF THE SAME PRAKARA.

- 1 லுஷி ஸ்ரீ [ப\*] ஸ்ரீ கொமாறபன்மரான திருவாவனச்சக்கரவத்திகள் சொனாடுகொண்டு  
முடிக்கொண்டசொ-
- 2 முப்புரத்து விராபுஷெகம் பண்ணியருளிய ஸ்ரீசந்தரபாண்டியதெவற்கு யாண்டு பதினெ-  
ழாவதி[ன்\*]
- 3 எதிராமாண்டி[ன்\*] எதிராமாண்டு கிழ்வெம்புநாட்டுத் திருநெல்வெளி நடுக்கந்தவுத்-  
தான் குவசெகர-
- 4 தெவருக்கு யிவ்வூர் சுத்தவல்லிப்பெருந்தெருவில் வாணியற்க்குச் சமைஞ்ச காரணவ-  
ரொம் பிடிபாடு குடு-
- 5 த்த பரிசாவது யிவர் உடையார் திருநெல்வெளிஉடையநாயனாருக்கு சந்திராதித்தவற்  
செவ்வதாக யிவ்வாட்-
- 6 டைப் புரட்டாதிமாலத்து எழாந்தியதியும் தெசமியும் திங்கட்கிழமையும் பெற்ற உத்தி-  
ராடத்து நாள யிட்ட திரு-
- 7 நந்தாவிளக்கு ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு அனவரதானால் அளப்ப[ப]தான எண்ணை  
உழக்கு யிவ்வெண்ணை உழக்கும் சந்-
- 8 திராதித்தவற் முட்டுப்படாதபடி செல்ல அளப்புதாக நாங்கள் கைக்கொண்ட அன்றாடு  
பழமுதல் ஆனை அச்ச யி யிவ்-
- 9 வச்சுப்பத்தும் பத்துக்கரையிலும் கைக்(க்)கொண்டமைக்கும் யிக்கரை பத்திலும் முன்பு  
நாங்கள் உடையாருக்கு
- 10 விடுகிறபடி எண்ணை உடனெ யிவ்வெண்ணை நாள் ஒன்றுக்கு உ[ழ]க்காகப் படி எண்ணை  
உடனெ அளப்பொமாகவும் யி-
- 11 ப்படி சந்திராதித்தவற் அளப்பொமாக யிவ்வச்சுப் பத்தும் கைக்கொண்டு கல்லிலும்  
செம்பிலு[ம்\*] வெட்-
- 12 டிக்கொள்வதாகப் பிடிபாடு குடுத்தொம் நடுக்கந்தவுத்தான குவசெ[கரதெவ]ருக்கு  
சுத்தவல்லிப்பெருந்தெ-
- 13 ருவில் வாணிய[ற்]க்குச் சமைஞ்ச காரணவரொம் [ப\*] இவை மாசிலாமணி நம்பனான  
தனமபொதியரா[ய\*]ன் எழுத்து
- 14 தெவன் மகிழனான நகரசெனாபதி எழுத்து சொறன் குருந்தனான சு[ந்தரபாண்டி]ய-  
வணிகையராயன் எழுத்து
- 15 மாசிலாமணி பிள்ளானான குவசெகரத்தன்மபொதியராயன் எழுத்து கருணாகரசெம்பி[ய]-  
தெவனா[ன] கனகபொதியரா-
- 16 யன் எழுத்து சங்கன் அம்மையாழ்வானான ஆனந்தக்கூத்தன் எழுத்து |— [க]லாரன் .  
. . . க்கனான சுந்தரபாண்டியன்
- 17 வத்தர[ா\*]பன் எழுத்து |— நக்கன மாசிலாமணியான மபொதியராயன் எழுத்து  
பொன்னம்பலகூத்தன் [கா]-
- 18 ற்றனான திருவம்பலம்பிரியாதான் எழுத்து |— எறுசெவகன் பட்டனான பாப்பதிபாகன்  
எழுத்து [ப\*]

## ON THE INSIDE OF THE NORTH WALL OF THE SAME PRAKARA.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] பூமலற் திருவு[ம்] பொருசெய மடந்தையுந் தாமரைக் குவிமுலை செயப்-  
புயத் [தி]ருப்ப[ப] வெதநாவில் வெள்ளித[ட்] தாமரைக் காதல்மாது கவின்பெறத்-  
திளை[ப்]ப வெண்டிரை யுடுத்த [ம]ண்டிணி [கிடக்]கைத் திருநில மடந்தை யு[ரி]-  
மையிற்-
- 2 களிப்ப சமை[ய]மும் நிதி[யு]ந் தருமமுந் தழைப்ப விமையவர் [வி]ழாக்கொ[டி யி]-  
டந்தொழ மெடுப்ப[க்] கருங்கவி க[ன]ல் கெடக் கடவுள் வெதியர் அருந்தொழில்  
வெழ[வி]ச் செங்கனல் வளர[ப்]பச் சுருதியுந் தமிழுந் தொல்வளங் குவவ பொருதி-  
லாழி பூதலஞ் சூழ ஒருகை யி-
- 3 ருசெவி மும்மத நாற்கொட் ட[யி]ராவதமுதல் செயதி[ரு]கொற்றத் தெண்டிசையாணை  
யெருத்த மெ[ற்]க் கண்டநா மெமெ[த்]னக் கயல களிகூர கொசலந் துருவங்  
குசி[ர]ங் குச்சரம் பொசல மக[த]ம், பொப்பளம் புண்டரங் கவி[ங்]க மி[மு]ங் கடாரங்  
கயுடந் தெவிங்கஞ் சொனகஞ் சின முத[ல]ரா
- 4 வி[தி]முறை திகழ வெ[வ்]வெறு வகுத்த முதுநிலக் கிழமையில் மு[டி]புனை வெந்தற்  
கொருத[னி] நாயக[ன]ன் றுவகெத்தத் திருமுடி [சூ]டிச் செங்கொ[ர] லொச்சிக்  
கொற்றத்தாள்க் குளிர்குடை நிழற்கிழ் கற்றைக் கவரி கா[வ]லா வி[ச] மிடை[ட]கதிர்  
நவம[ணி] விரலிஃ ஹால[ந]த்து[ட]ன்
- 5 மு[டி]சூடி யுயர்குலத் [தி]ருவென[ப்] ப[வ]ங்கம[ல]ற் கா[ங்] குவித்துப் பா[ர்\*]த்திவர்  
ம[ங்]கையர் திரண்டு வண[ங்]குஞ் சென்[னி]ச் சுடரொ[ளி]மெளவி[ச்] ச[ட]ர்ம[ணி]  
மெலிட விடச் சிவந்த [வி]ணைமல[ர்] சிறழிக் கமல மதுகரங் க[மல]ம் வந்தணுகு  
மு[ல]கமுமுதுடை[ய]ரொடும் விந்[றி]ருந்தரு-
- 6 ளி[ய] ஸ்ரீகொமாறபன்மர[ா]ன திரவ்வனச்சகுவத்திகள் ஸ்ரீ[லு]நாபாண்டிய-  
பெ[வ]ற்கு யாண்டு எட்டு நாள் தெ[ர]னாயிர[த்] தெண்ப[த்] தெட்டினால் மதுரொ-  
தையவளநாட்டு மாடக்குளக்கிழ் ம[து]ரைக்கொயில் பள்ளியறைக்கூடத்து பள்ளிப்-  
பி[ட]ம் மழவராய[னி] லெழு-
- 7 ந்தருளி இருந்து வெடிமும் [ஸ]ராஜமும் பொய் வ்யாவ்யாதாக்களா யிருக்கும் சது-  
வெடிவெட்ட[ர்]கள் பெர் இருநாற்றி[ரு]பத்துநால்[வ]ர் செய்யத்தி[ரு]வாய்-  
மொழிந்தருளின்படி வெ[டி]மும் ஸாஜ[மு]ம் பொய் வ்யாவ்யாத[ா]க்களா  
யிருக்கும் சதுவெடிவெட்ட[ர்]கள் பெர் இருநாற்றி[ரு]ப-
- 8 த்து நால்வற்க்கு பங்கு இருநாற்றி[ரு]பத்து [ந]ரலும் பெவதானப் பணிசெய்[வி]ருத்தி  
பங்கு இருபதும் ஆகப் பங்கு இருநாற்று நாற்ப[த்]து நாலுக்கும் [மு]ர[ப்]பு நாட்டுக்  
கூட[லா]ரும் கிழைக்கூடலா ருள்ளிட்ட [ண]ர்களுக்குக் கி[ழ்]எலலை தண்பொருந்த  
ஆற்றுக்கு மெற்கும் தென்னெல்லை முத-
- 9 தாலங்குறிச்சியான ராஜ[லிஃ ஹ]மங்கலத்து எல்லைக்கும் செனலூரான திருவாங்கச்சது-  
வெடி[தி]மங்கலத்து எல்லைக்கும் [வ]டக்கும் மெவெல்லை இம்முராப்புநாட்டுக் காலான  
சந்தர[ப்]ராண்டி[ய]ன் தெ[ன]னாற்றுக்கு கிழக்கும் வடவெல்லை தண்பொருந்த ஆற்-  
றுக்குத் தெற்கும் ஆக நா-
- 10 ன்கெல்லைக் குட்பட்ட நிர்நிலமும் கரு[ஞ்]செய்[\*] புன்செய்ய[யு]ம் நத்தமுந் தொட்ட-  
[மு]ம் குளமுங் குளப்பரிப்பும் உட்ப[ட்ட]ட நிலத்தில் பள்ளிச்சந்தம் [ப]ழந்தெவதா-  
னமும் குரங்கு[டி]நாட்டுப் ப[ட்டி]னமருதார்பால் குவசெகரப்பெருந்தெருவி[ல்]  
வழுகுருடையான் உதையன் கூத்தாடு[வான]ன வி-
- 11 ல்வதரை[ய]ன் விலைகொண்டுடைய[ன]ய் இவ்வூர் உலகய்யவந்தநூரமுடை-  
யார் தெ[வ]தானம் மனை தெ[ர]ட்டமும் [ந]த்தமும் உட்ப[ட்ட]ச் சந்தரபாண்டியன்  
கொலால் [கி]லம் நாலுமாவும் நிக்கி [நிக்]க உள்ள நில[ம்] [மு]ன்னுடையாரும்  
பழம்பெரும் உழவும் முதலுந் தவிர்த்து
- 12 ஒரு[ர்] ஒருபுரவாக்கிக் குடியிருக்க[ா]ம் நத்தத்திலெ குடியிருப்பாகப் பங்கும் மனை-  
யு மெழுதி [மு]ரப்புந[ாட்]டுப் பொசலவிரலொயி[டி]வச்சதுவெடி[தி]மங்க[ல]மெ-  
[ன்]று [ம]ரமடிபெ[ய]ரால் எட்டாவ[தி] நெதிராமாண்டி நெதிராமா[ண்]டு  
முதல் ஸ்ரீ[டி]யெஞ் செய்யப்பெறவெணு-



- 13 மென்மும் இவ்வூர் இதுக்குமடந்த இரபத்துநாலடியான சுந்தரபாண்டியுள் கொலால் நில மளந்து பயிர் பார்த்து வினைந்த சிலத்துக்கு அந்தராயமும் வினியொகமுந் தருவதான அச்சம் சாரியவாராச்சியும் வெட்டிபாட்டமும் பஞ்சுபிவி சந்துவிக்கிரகப்பெறும்
- 14 மற்றும் எப்பெய்யர்ப்புட்டினவு முட்டபட காருக்கு மாத்தரால் காசு காலும் முதல் விரபாண்டியனால் நெல்லு முக்கலமும் தலாவிதைச்சு வினைந்த சிலத்துக்கு இவ்வரிசையில் ஒன்றுபாதியும் எள்ளு வரகு தினைப்புல் னிறுங்கு வினைந்த சிலத்துக்கு
- 15 மாத்தால் திரமும் இரண்டும் பசாணும் இவ்வரிசையுமாக இவ்வாண்டு முதல் இறுப்பதாக இறை கட்டப்பெறவேணுமென்று மாமடி நமக்குச்செரன்னமையில் வெடிமும் ஸாஷ்டமும் பொய் வூரவூராதாக்களா யிருக்கும் சதுஷ்டிஷ்டர்கள் பெயர்
- 16 இருநூற்றிருபத்து நால்வற்கு பங்கு இருநூற்றிருபத்து நாலும் தெவதானப்பணிசெய் விருத்தி பங்கு இருபதும் ஆகப் பங்கு இருநூற்று நால்பத்து நாலுக்கும் முரப்புநாட்டுக் கூடலாரும் கிழைக்கூடலும் உள்ளிட்ட ஊர்களுக்குக் கிழைக்கூடலு-  
தென்னெல்லை முதலாலங்குறிச்சி\*யான ராஜலிஹமங்கலத்து எல்லைக்கும் செனலாரான திருவரங்கச்சகுவெ-  
[வ]டக்கும் மெல்லை இம்முரப்புநாட்டுக் காலான [சுந்தரபாண்டியன்]தென்னென்றுக்கு கிழக்கும் வடவெல்லை
- 17 தண்பொருந்த ஆற்றுக்கு [தெற்கும் ஆக நான்கெல்லைக குட்பட்ட நிரிலமும்] கருஞ்செய்\* புஞ்செயும் நத்தமுந் தொட்டமும் குளமுங் குளப்பரிப்பும் உட்பட்ட நிலத்தில் பழந்தெவதானமும் பள்ளிச்சுந்தமும் குரங்குடிநாட்டு பட்டினமருதார்பால் குவசெகரப்பெருந்தெருவில் வழக-
- 19 [ருடை]யான உதையன் கூத்தாவாணான வில்லவதமை[ய\*]ன் விலைகொண்டுடைய இவ்வூர் உலகய்வந்தசுராமுடையாற்கு தெவதானமான தொட்டமும் நத்தமு முட்டபட சுந்தரபாண்டியுள் கொலால் நிலம் நாலுமாவும் நிக்கி நிக்கி உள்ள நிலம் முன்னுடையாரும் பழம்பெரும் உழவு முதலு-
- 20 [ந் தவிர்த்து ஒரு] ஒருபுராவாக்கி குடிஇருக்கலாம் நத்தத்திலெ குடி இருப்பாகப் பங்கும் மனையும் எழுதி முரப்புநாட்டுப் பொசளவிரலொமிடெவசசதுஷ்டிஷ்டமங்கலமென்று மாமடிப்பெயரால் இவ்வாண்டு ஸுஷ்டெயஞ் செய்வதா[க] இடிகவென்றும் இவ்வூர் இறுக்கும்இடத்து இடத்து
- 21 [நா]டியான சுந்தரபாண்டியன்கொலால் நிலமளந்து பயிர் பா[ர்][த\*]து வினைந்த சிலத்துக்கு [அந்தராயமும்] வினியொகமும் தருவதான அச்சம் காரியவாராச்சியும் வெட்டிபாட்டமும் பஞ்சுபிவி சந்துவிக்கிரகப்பெறும் மற்றும் எப்பெய்யர்ப்புட்டினவும் உட்பட காருக்கு மாத்தால்
- 22 காசு காலும் முதல் விரபாண்டியனால் நெல்லு முக்கலமும் தலாவிதைச்சு வினைந்த சிலத்துக்கு இவ்வரிசையில் ஒன்றுபாதியும் எள்ளு வரகு தினைப்புல் னிறுங்கு வினைந்த சிலத்துக்கு மாத்தால் திரமும் மிரண்டும் பசாண மிவ்வரிசையுமாக இவ்வாண்டு முதல் இறுப்ப-
- 23 தாக இட்டு வரியிலர் எழுத்திட்ட உள்ளரியும் நம் ஒலையுந் தரச்சொன்னெம் [ய\*] கைக்கொண்டு இப்படி ச[ரா]திகுலச செல்வதாகக் க[வ\*]லும் செம்பிலும் வெட்டிக்கொள்கவென்று திருவாய்மொழிந்தருளிநார் [ய\*] இவை திருமல்லி- நாட்டுத் தடங்கண்ணிச்சிற்றுருடை[யாள்]னு-
- 24 [ய\*]யநின்றவொன் [வி]ரசொழிதெவ[ன]ன குருகுலத்தரைய நெழுத்து இவை செவ்வருக்கைநாட்டு சக்கரபாணிநல்லூர் அர[யன்] விரதமுடித்தானு[ன] பல்ல- [வ]ராய் [ன]முத்து[ய\*]

No. 449.

(A.R. No. 157 of 1894)<sup>1</sup>.

ON TWO PILLARS OF THE MANDAPA ON THE SOUTH SIDE OF THE LARGE SHRINE IN THE SAME TEMPLE.

- 1 ஸுவீ ஸீ [ய\*] திருமன்னிவளர இருநிலமடத்தையும் பொற்செயற் பாவை-  
2 யும் [சி]ர்தகச் செவ்வியும் தன் பெருந்தெவியராகிய இன்புரச் சமைந்த

<sup>1</sup> This inscription is written in later characters and seems to be a copy. In writing it, the engraver has committed several mistakes.

- 3 ஊழிடன்<sup>1</sup> இடைதறைநாடுந் துடர்வனமெற்படர் வாரணவாசியும்<sup>2</sup> சுள்-  
4 ளிச் சூழ்மதுட்<sup>3</sup> கொப்பாற்கையும் நண்ணற்<sup>4</sup> கரிமுரண் மண்ணைக்கடக்கமும்  
5 பொருகடற்<sup>5</sup> தரைசர்தம் பெருமுடியும் ஆங்கவர் தெவிய ரொங்கெழில் முடியு-  
6 ம் மன்னவர்பகற்<sup>6</sup> தென்னவர்வைத்த சுந்தாமுடியும் இகிரன்முடியும் தெண்-  
7 டிரைசூழ்<sup>7</sup> மண்டலமுழுதும் எறிபடைக் கொண்ட முறைமையிற் சூடிக்க<sup>8</sup> குவத்  
8 னமாக மண்மகன் விரும்பச் செங்கதிர்வெலைத் தொல் பெருங்காவில் பலபழந்-  
9 தி(ய்)வும் பெருவளனெடிய் இருபத்தொருகால் அரைசுகளை கட்ட்பரசாரமன் மெவ-  
ருஞ்-
- 10 சாத்திமத் திவரண் கருதி இருத்திய செம்பொற்த் திருத்தகு முடி மாப்பொர்தண்டா[ற்\*]  
11 கொண்ட கொப்பாக்கெசரிபன்மரான ஸீராரஜெஞ்சொழ்தெவற்கு யாண்டு அ-வது  
[நா]ள்
- 12 குயி<sup>9</sup> ஐம்மதினால் அதிகாரிகள் பிரம்ம ஸீகிழார் கிழ்வெம்புநாட்டுத் தெவதான[ம்\*]  
13 திருநெல்வெலிக் கொயிலில் நித்தநிமந்தம் வெண்டுவென செலுத்துகைக்கு இக்-  
14 கொயிற்கமும் ஆராயாவிருந்து திருநெல்வெலித்தெவற்கு திருமெய்ப்பூச்சுக்கு வெண்டு-  
15 ன் கற்பூரமுர் சந்தனமும் அகிலும் திருவமுதுக்கு வெண்டுங் கடுகு மிளகு மஞ்சளும்[ம்\*]  
அவை-
- 16 டக்காயும் சற்கரையும் உப்பும் இத்தெவர் பண்டாரத்துக் காசிட்டு விலைக்கு கொண்-  
17 வெருகிறபடி யாண்டு அ-வது முதல் தவிர்ந்து இத்தெவற்கு திருமெய்ப்பூச்சு[க்\*]கு  
ஒருநாள்
- 18 கற்பூரம் அரைக்கழைஞ்சும் மெற்படி ஒரு விளக்கு அகில் எண்கழைஞ்சும் மெற்-  
19 ப்படி ஒருநாளைக்குச் சந்தனம் நாற்பலமும் திருவமுதுக்கு ஒருநாளைக்கு கடுகு ஆழாக்-  
சும் மெ-
- 20 ம்படி ஒருநாளைக்கு மிளகு உழக்கெ இருசெவிடரையும் மெற்படி ஒருநாளைக்கு மா-  
21 த்தால் சிறப்பில் குடிமையாக பெரு-  
22 மானடிகழைக்கு இறுத்துவ[ரு]ங் காசு  
23 இருபத்திரண்டு எட்டாவது முதல் இவ[ர்]-  
24 களெ யிறுப்பாராகவும் இவர்கள் இத்-  
25 தெவர் கிலத்தி[வி]ருந்து மனை திறை  
26 மன்றவாரி யுள்[ளி]டங்களும் இத்தெவ-  
27 ர் பண்டாரத்து வைத்துவருங் காசு ப-  
28 தினெட்டும் யாண்டு அ-வது முதல் வெ-  
29 தவர்பண்டாரத்து வைய்யாதெய் இ-  
30 வர்களெ யாண்டு அ-வது முதல் முத-  
31 வெ பெறவும் ஆக இப்படி திருநெல்வெ-  
32 லி வளைஞ்செயற்கு<sup>10</sup> இத்தெவர் தெவதான-  
33 ன் கண்ணனூர் நிலங் காணியாகச்-  
34 செல்விதாகச் செலக என்று அணியாரி<sup>11</sup>-  
35 கள் வெட்சிக்கிழா ரெவ இவ ரெவி-  
36 னபடியெ அதிகாரிகள் கொப்பாக்கெச-  
37 ரிமு வெகுவெளாரும் கடுவங்குடை-  
38 யாரும் உத்தமசொழவிழுப்பரை[ய]ரும்  
39 இத்தெவர்க்கு ஸ்ரிகாரியஞ் செகினற கண்-  
40 க்கங்குடையா கடிக னங்கனும் இத்தெ-  
41 தவர் பண்டாரிகளும் சிவஸூரணன் கெசவ-  
42 ன் ஈசனும் மலைநாட்டுக் குமரந் தானம-  
43 ன்கலத்து நாராயணன் இருஷிகெசவனு-  
44 ம் ராஜாராமன் டலத்துக்கு பெருமெலூர  
45 சங்கரன் கொவிந்தனும் மங்கலத்துக் வெ-  
46 காற்றன் சாத்தனும் சொழமண்டலத்து ஸீ-  
47 குடந்தை(த்த) சங்கரநாராயணனும் திருக்-  
48 கடலூர் செந்தன் நக்கனும் புள்ளமங்கலத்து  
49 ஆதித்தன் மஞ்சனும் திருநெல்வார நாராய-  
50 ணனும் முதறகணககு கதங்குடையான் கொ-  
51 ற்றனும் கண்காணிக்கும் [பட்டாலகன்][சு]ந்தரசெ<sup>12</sup>.

<sup>1</sup> Read இடைதுறை.

<sup>2</sup> Read வனவாசி.

<sup>3</sup> Read கொள்ளிப்பாக்கை.

<sup>4</sup> Read கரு.

<sup>5</sup> Read கட லீழ்த்.

<sup>6</sup> Read முன்னவர்பக்கல்

<sup>7</sup> Read ஈழ after சூழ்.

<sup>8</sup> Read சூழ்.

<sup>9</sup> Read ஐம்பது.

<sup>10</sup> Read வளஞ்சியம்.

<sup>11</sup> Read அதிகாரி.

<sup>12</sup> Read சந்தரம்.



- 8 தம் சூலநாழியால் நெ[ய்\*] உழுக்கு நெய் அட்டு-
- 9 வதாக வைச்ச சாவாமுவாப் பெராடு இவ்வாடு அ-
- 10 யம்பதுங் கொண்ட படைத்தலைவன் சாத்தந் திருநெல்வே-
- 11 வி இவனுக்கு [பு]ணை செந்தபடாரன் வருஷப்பிரிட-
- 12 ப் பெருந்திணை எழுத்து |-

**No. 453.**

(A.R. No. 161 of 1894).

ON THE SAME WALL.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] சொழன்றலைகொண்ட கொவிரபாண்டியர்க்கு யாண்டு ட
- 2 [தி]னஞ்ச இதனெதிர் [முன்று] இவ்வாண்டு திருநெல்வேலி உடை<sup>1</sup>

**No. 454.**

(A. R. No. 162 of 1894).

ON THE WEST WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] சொழன்றலைகொண்ட கொவிரபாண்டியர்க்கு-
- 2 கு ய[ராண்]டு பதி[ன்\*]அஞ்சாமாண்டி நெகிராண்டு திருநெல்வே-
- 3 விஉடைய [டு]பருமானடிகளுக்கு இவ[ஆ]ர் வெள்ளாளன்
- 4 சொ[லைசெ]டி ஒற்றி சந்திராதித்தவல் இரவும் பகலும் எரி-
- 5 வதா[க] வைச்ச திருநெலந்தாவிளக்கு ஒன்[று] நெய் ஆழாக்கு
- 6 இதனு[க்கு] அடுத்த சாவாமுவா பெராடு இருபத்தைஞ்ச [||\*]
- 7 இவ்வ[ாடு] கொண்ட படைத்தலைவன் செந்தமங்க[வ\*]வன இவனு-
- 8 க்கு புணை பூமி துணையாக்கி [||\*]

**No. 455.**

(A.R. No. 163 of 1894).

ON THE SAME WALL.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] சொழன்றலைகொண்ட கொவிரபாண்டியர்க்கு இ[வ்]-
- 2 வாண்டு நான்கு இதனெதிர் இராண்டு இவ்வாண்டு [மு]ங்குடிநா-
- 3 ட்டு இடைக்கரை மா[ணி]க்கம் பட்டாலகன் தாயார் எட்டி நி-
- 4 வி[சை] சாத்தி [திருநெல்வேலி]உடைய பெருமானடி[கள்]<sup>1</sup>

**No. 456.**

(A. R. No. 164 of 1894).

ON THE NORTH WALL OF THE SECOND PRAKARA OF THE TYAGARAJA TEMPLE AT TIRUVARUR,  
NEGAPATAM TALUK, TANJORE DISTRICT.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] பூமால மிடைஞ் சொழன்றலை திகழப் [ப]ரமால மலிக பருமணித்  
திரள்பு[ய]த் திருநிலமடந்தையொடு [ஜய]மக ளிருப்பக் கவ[வை]. . . . .  
[டு]ப[ற்றுத் திரும]க [ளொரு]த[னி]சிருப்பக் கலைமகள் சொற்றிறம் புணர்ந்த கற்பி-  
னளா[தி] விருப்பொடு நா[வகத் திரு]ப்ப[தி] [தி]ச[தொறு]ந் திகிரியு[ராடு] செங்-  
கொல் நடப்ப அ[தி]லபு[வ]நமு[ங்] களிப்ப[டு]தார் பு[து]மதிபொல் வெண்குடை  
மீ[மி]ச நிற்பக் கருங்க[வி] யொளித்து வந்திலத்திடைக கிடப்பக் குள[த்]திடை  
தெலுகவிம[ன்] விலங்கலமிசை [ய]ர[வுங் க]விங்கபூமி[ய] கணையெரி ப[ரு-  
கவும் ஐம்படைப் ப]நவத்[து] வெம்படை தாங்கி வெங்கைம[ண்]டலத்தாங் [கிணி-  
தி]ருநு வட[தி]சை [அடிப்]படுத்தரு[ள] தெந்தி[சைத் த]ருமமுந் [த]வமுந்  
தாசமு [சுழைப்ப வெதமும] மெயமெயும ஆதி[புகம்]பொலத் தலை-
- 2 த்தலை சிறப்ப வந்தருளி வெவந்ரும் பொற்பு[வி] ஆணை பார்த்திவர் சூட [தி]ரை மணி-  
மகுட முறைமையிற் சூடி [ம][்\*]து[யி\*]ற்கெல்லா மிந்துயிற் [த]ரப்பொல் தண்-  
ண[ளி] . . . . . [ப]ர[னு] மண்முழுது[ங்\*] களிப்ப ம[து]நெறி  
வளர்த்து தந் கொயில் கொற்றவாயிறமுறத்து மணி நாவொ[டு]ங்க முரைசுகண்

<sup>1</sup> The inscription is built in at the bottom.  
<sup>2</sup> The word ஸ்ரீ is written twice over.

முழங்க விசையமும் புகழு மெல்மெ லொங்க செழியர் வெஞ்சரம் புக செரல[ர்]  
க[ட]ல் புக அழிதரு சிங்கண ரஞ்சி நெஞ்சலமர கங்கர் திறையி[ட]க் கநூடர் வெநீ[ட]  
கொ]ங்கர் ஒதுங்க கொங்கணர் சாய மற்றெத்திசை மந்நரு கத்தம[க் கா]ணெநத்  
[கிருமலம் செ]வடி [உர்மையிற்] சூடி தோல்லை யெழு[லகுந்] தொழுதெ[ழத்]  
தொ]ந்றி மு[ல்லை]வாணகை முக்[டு]காக்கிழாநடி உமையொடு சங்கரான இமையச்  
சிமை[ய]த் திருந்தெந பொருகி யுடநிருப்ப [ஆங்க]வந ம[கி]ழு . . . கெ  
[ெய]ராப்பாஜத் தெரிவையர்

3 கிலதந் தியாகபதாநை புரிசுழல மடப்பிடி புரிதகுணவநிதை தீர்புவநமுடையாளிவந்  
கிரு[வு]ள[த்] தருள்முழுதுடையானெந உடநிருப்ப செ]ம்பொ[ந்] விரலிஹால-  
நத்து முக்கொ]க்கிழாநடிக[ள்]னொடும் [வி]ற்றிருந்தருள்[ய] கொப்பா[க]ல[ரி]-  
வஜி-நாந திருவ[வ]ச[து]வகுவ[கூ]க[ள்] ஸீவிகூ[லொ]வ[வ]வர்க்கு [ய]ரா[ண்]டி  
ஐஞ்சா[வது] ஶி[யு]நநாயற்று வ-டுவ[டு\*]வகூத்து வலூஜியபு[ர]நா[ய]ற்றுக்கிழமை  
யுமஅத்தமுமாந நாள் முந்நாற்று நாற்ப[த]நால் கெயமாணிக்கவளநாட்டு திருவா-  
ரும்கூற்ற[த்\*]து திருவாருர் உ[டை]யார வி[திவிடங்கர் சித்திரை தி]ங்கள் திரு-  
நாளில் சதைய . . . . . சிஹெவர் ஸீ . . . திருக்-  
காவணத்தி[ல்\*] ஸிஹ[ா\*] ஸநத்து எழுந்தருளி இருந்து பகிமிலாளர் தியாகவிநொ-  
தத் . . . . . ங்கண்டருளா நிற்ப ஸீகாரியம் சுப்பிர-

4 மங்கலமுடையார் மாதவந் இரவியாந மாநாலைய முவெகவெளார் விண்ணப்பத்தினால்  
பதிபாதமுலப் பட்டுடை பஞ்சாசாரிய [ஹெ]வ[க]ம்மி[க\*]ளுக்கும் கொயிலங் . . யாந்-  
க்கும் திருவாய்மொழினருளிநபடி நம்எவலால் ஹ-ஹொகராஜ்ஞ செகிற ஸ-ஹய-  
வ-ஹந் மது தந் வ-ஹந் எரிவருகிற [தெரி]ல் பசுவி[ன் கன் த]கப்பட்டு  
வ்யுஹிஹப்பட அதிந் மாதாவாந ஸ-ஹலி கண்டு ஹ-ஹித்து ஹ-ஹிந் வாச(ல்)லில்  
மணி[ஹ\*]ய யெறிய [அது கெ]ட்டு மது தந் மணிரி இங்கணுட்டு பாலையுருடையார்  
உஹயகுலாமலநைப் பார்த்து நி(ய) செந்[று] இகி[னை] அறிந்து . . . . .  
[வாயிற்]ப்புறத்து ஒரு[பசு]மணி எறியாநிந்ந்து எந்று சொல்ல அது கெட்டு மது  
புறப்பட்டு பசுவையும் பட்டுக்கிடக . . . . . படி விநவி தந்  
வ-ஹந் எறிந தெரி-

5 வெ பட்டமைய் அறிந்து அக்கந்றுக்கு நெராகத் தந் வ-ஹந் வியு[வ]வு[த்]தநை தெரிவெ  
ஊர்ஊகு[டு]க்க வெற்று உஹயகுலாமலநுக்குச் சொல்ல வவந் ஸகாபத்தொடும்  
புறப்பட்டு தந் செவிகளை[த் தரையி]வெ குடைஊகொடு பட்டது கண்டு  
ஹாரபாலகந் புகுது உஹயகுலாமலந தந் செவிகளை குடைஊகொண்டு . . . . .  
. . . . . ஹ-ஹிதநாய். மது தாநெ புறப்பட்டு தந் வ-ஹநெ காநெ தெரி(ல்)வெ  
ஊர்ஊ குடுக்க அப்பொதெ நாம் ஆஹை சுதுஹித்து கந்றுக்கும மணிரிக்கும் மது-  
வ-ஹநுக்கும் ஜிவந் குடுக்க அது கண்டு மது ஸஹெஹித்து கந்றிரை எடுத்து  
கொண்டு பசுவுக்கு காட்டிக்குடி . . . . . ஹிஹெகம்பண்ணி இவறுக்கு  
உஹயகுலாமலந் மகந் ஸ-ஹய-ஹெ மணிரியாக்கி இவனுக்கு தந் வ-ஹந் மாளிகை  
. . . . . மங்கல . . . . . முறும் குடுத்து மதுவும் உ-

6 ஹயகுலாமலநும் தவஹி[ஹெ] தலைந்றமையில் பாலையூர் உடையார் உஹயகுலாமலந்  
வ-ஹத்தாநாகிய பாலையூர் உடையார் சகிர[செகா நாதிவிடங்க]நாந குலொத்தங்க-  
ஹொஹ ஹொஹலிவாண . . . . . வ-ஹாஜி ஆக வருகிற மாளிகை மனை பஹெய-  
படி மாளிகைஆக [எடு]த்த சூடிவையப்பிப்பதாக நாம் சொல்ல . . . . .  
. . . . . இதிலெ நித்தமும் நம் அடியார்க்கு சொறு இடப்பெறவெணுமெந்று  
இவந் நமக்கு சொந்றமை[யில் கா]ட்டிபெறுவதாகவும் இம்மாளிகை வ-ஹாஜி சூக  
ஹிஹாய் வரு . . . . . மா]ளி[ஹை]கயி(ல\*)வெ எழுத்து வெட்டிவித்துக்  
குடுக்கவெற்று இப்படிக்கு [வெட்டி]குடுக்கவெந்றும் திருவாய்மொழினருள திரும  
. . . . . தியாகவிநொத வ்யுஹிஹாராஜர் எழுத்தினால் புகுக திருமுக . . . . .  
. . . . . உயகஜக[ஹெ]த்யுயக[ஹெ]ஹாண த்யாணகிஹ-ஹாண-

7 காரண[ஹெ]ஹாஸநஹ் ஹ-ஹொ ஹீ[ஹெ]வ-ஹ-ஹா-ஹா[லி]ந[ஹெ] ||| - பாலையுருடையார்  
ச[ஹிரசெ]கா நாதிவிடங்கநாந குலொத்த[ங்கஹொ]ஹொஹலிவாணராஜநுக்கும்  
மதுவுக்கு ஹீ[ஹெ]யாநவந் தந் வ-ஹத்தி[ல் பாலையு]ரு[டைய உ]ஹயகு[லா]மலந் மதுவிந்  
பக்கல்பெற்றுடைய மாளிகை [ம]னை தநக்கும் . . . . . நாம் [கா]ணாயாக தந்தொம்  
இம்மாளிகை பழ . ப . . . . . மனைநிலத்துக்கு கிழ்பாற்கெல்லை  
தா து . . . . . முடுக்குக்கு மெற்கும் தெந்பார்க்கெல்லை

- . . . . . வடக்கும் மெல்பாற்கெல்லை அருமொ[ழி]ஸ்ரமுடையார் த[ளி]ச்செரி  
[பால் நத்த]த்துக்கு கிழக்கும் வடபாற்கெல்லை பாலையூர் உடையார் மாளிகைத்  
தெரு-
- 8 வுக்கு தெற்கும் இ[வ்\*]விசைக பெருநாற்கெல்லை நடுவுபட்ட மாளிகைமனை குழி நூற்றி-  
ருபதும் இப்பாலையூர் உடையார் சக்கிரசெகர நாகிவிடங்கநா[ந] குலொத்துங்கவொல  
ஶஹாவலி[வா]ணராஜத்துக்கு வஸாதி ஆக ஸ்ரீராமபடி ஸ்ரீராமேஸ்வரற்கும் பதிபாதமுலப்  
பட்டுடை [ப]ஞ்சாசாரிய டெவர்கந்மிகளுக்கும் . . . . . ர்க்கும் உடையார்  
விதிவிடங்கடெவர் திருவாய்மொழி . . . . . தச்சரில் . . . . . ந்த-  
முடைய தச்சந் கொழம்பந் அ . . . . . பொக்கொயி வாசாரியந் கல்வெட்டி-  
யது இது பலராமேஸ்வர . . . . . [||\*]

## No. 457.

(A. R. No. 164-A of 1894).

ON THE SAME WALL.

- 1 . . . . . உகருவத்திகள் ஸ்ரீ[விசு]ரெவொலெவற்கு] யாண்டு அஞ்சா-  
வது ஶிமு-தநாயற்று வ-ஒலு-வகூத்து வது ஶியும் மகமும் பெற்ற வியாழ[க்\*]கிழ-  
மை நாள் குலொ . . . . . <sup>1</sup>வளநாட்டு
- 2 வெளாநாட்டு வுலெயெயம் இலங்குடி ஶஹாவலெயொம் நிலவில் ஆவணம் கெய-  
[மா]ணிக்கவளநாட்டு திருவாரூர்[க்\*]றத்து திருவாரூர் உடையார் ஶ்ரீ-ஒலுநா-  
முடையார் கெ[ரயிலில்] ஆதிவெஸ்ர[ர]டெவர்கந்மிகளுக்கு நாங்கள் விலை இறையி  
வு[மா]ணத்துக்கு கல்வெட்டிக் குடுத்த பரிசாவது அருமொழிதெவவளநாட்டு . . .  
. . . . . <sup>2</sup>சக்கிரசெகரந் ஆதி[விட]ங்கனா குலொத்துங்கவொல ஶஹா-  
வ[லி]வாணாயிரா . . . . . டையார் விதிவிடங்கடெவர் . . . . . பெற்று(உ)டைய-  
ராய் [இவர்க்கும் இவர்] வஸாத்தார்க்கும் ஸ்ரீமாய் இருகமாளிகை மடநில . . . . .  
. . . . . செய்க்கக்கடவாராக மடப்புறமாக நாங்க[க்\*]ள் விற்றுக்குடுத்த நிலமாவது  
இலங்குடி வுலெயெயத்து ஶ்ரீதெவி[வ]திக்குக் கிழக்கு திருவாரூர் வாய்க்காலுக்கு  
. . . . . ங்கண்ணாற்று]
- 3 நாலாஞ்சதூரத்து கிழக்கடைய குழி இரண்டாயிரமும் இங்கெ முற்றுங்கண்ணாற்று  
நாலாஞ்சதூரத்து கிழக்கடைய குழி இரண்டாயிரமும் இஞ்செ முதற்கண்ணாற்று  
நாலாடசத[ரத்த] . . . . . டர வாய்க்காலுக்கு தெக்கரைப்பட்ட குழி நாநூற்று இருபத்  
தஞ்சம் ஆக குழி நாலாயிரத்து நாநூற்று இருபத்து அஞ்சங் . . . . .  
நூறுகுழி கொண்ட[து ஒ]ருமாவாக வந்த நில[ம்\*] இரண்டெ . . . . . ணியம்  
. . . . . ளளுக்கு விற்று[க்\*]குடுத்து கெ . . . . . லைப்பொருள் ராஜ-  
நாஜமாயொடு ஒக்கும் பொந் வெளி ஒந்துக்கு . . . . . நாற்கழஞ்சு . . .  
. . . [எண்க]ழஞ்செ முக்காவெ இரண்டு மஞ்சாடியிநால் காச உயசுஇ<sup>2</sup> இக்காச  
இருபத்து ஆறையெ ஒருமாவும் இந்நிலம் இரண்டெநா<sup>3</sup> . . . . . லு . . . . .  
ரி எச்சொறு கூ-
- 4 ற்றரிசி வாசலில் பொந்த குடிமை எப்பெர[ப்\*]பட்டதுவும் நாங்களெய் இறுக்க கட-  
வொமாக இறையிலி செய்கைக்கு வெளி ஒந்துக்கு பெ[பாந்] ராஜரா[ஜ\*]ந் மாடை-  
யொடு ஒக்கும் பொந் பதிந்அறுக[ழஞ்சா]க இந்நிலம் இரண்டெ நாலுமாக்காணியா-  
லும் வந்த பொந் முப்பத்தைக்கழஞ்செ எட்டு மஞ்சாடியி(ந்)கால் காச [ராசுச<sup>2</sup>]  
இக்காச நூற்றுறெ நாலுமாவும் ஆக குடினைக்கல் நிறை பெ . . . . .  
நகாற்ப . . . . . செ ஶாலிநால் காச ராஉயக . . . . . <sup>4</sup>  
பத்துமுற்றும் கொண்டொம் கொண்ட பரி[ச]ரவது இம்ஶஹாவலிவா ண[ரயிராஜர்]  
. . . . . கொள்கைக்கும் கொண்ட நிலம் இறையிலி செய்-  
கைக்கு[ம்\*] ஆதிவெஸ்ரரெவ ஶ்ரீவணாரத்தில் இவர் ஒடுக்கிவைத்த பொந்நில  
. . . . . கொண்ட பொ -
- 5 நிலில் நாங்கள் இந்நிலம் விற்றுக்குடுத்து கொண்ட பொந் எண்கழஞ்செ முக்காவெ  
இரண்டு மஞ்சாடியும் இறையிலி செய்கைக்கு கொண்ட பொந் முப்பத்தைக்கழஞ்செ

<sup>1</sup> This gap may be filled up with the syllables தக்க சொழ<sup>2</sup> This gap may be filled up with the syllables இங்கண்டெ பாலையூருடையான்.<sup>3</sup> The first portion of the gap may be filled up with the syllables லுமாக காணியாலும்.<sup>4</sup> The syllables lost here are இக்காச நூற்று இரு.

- எட்டு மஞ்சாடியும் ஆக பொந் நாற்பத்துநால் கழஞ்செ [காவி]நால் காச நூற்றுமுப்பத்துமுற்றும் ஆ<sup>1</sup> . . . . . க்கொண்டு விலை[க்குற] விற்று பொருளறக்கொண்டு விலை<sup>2</sup> . . . . . த்தொம் இச்சொண்பூர<sup>3</sup> . . . . . னுக்கு இலங்குடி ஷோலாவெயொம் [\*] ஷோலாவெயாரில் பிழாந்தூர் ஊரோகா . . . . . ஷோலாவெயாரர் பணியால் இ[வ்\*]லூர்க் காணிடையையுலூந தெங்கூர்ருடையார் அரங்கந் புற்றிடங் . . . . . மூத்து இப்படிக்கு
- 6 [கரா]ஞ்சி ஸீராதவப்பட்டநெர் இவை எந் எழுத்து இது பிழாந்தூர் ஊரோகாபட்டர் வடெஜையாநமைக்கு தெங்கூர்உடையார் ஆநாங்குடையார் இவை எந் எழுத்து இப்படி அறிவெந் இலூர் ஸிவஸு[ர\*]லூ[ண\*]ந் மெளதமந் குணவந்மங்கலிஈஸூர்முடையாரெந் இவை . . . . .
- 7 யாநமைக்கு காணத்தார் ஆநாங்குடையார் எழுத்து |—ஓ— இது ராஜெந்ஞ்சொழநெந் இந்நம்பாநாட்டு வெளாளந் வடெஜையாநமைக்கு காணத்தார் ஆநாங்குடையார் இவை எந் எழுத்து ||உ

No. 458.

(A.R. No. 165 of 1894).

ON THE NORTH WALL OF THE APATSAHAYESVARA SHRINE AT ALANGUDI,  
PAPANASAM TALUK, SAME DISTRICT.

- 1 லு[லூ] ஸீ [[\*] [பூம]ர[லை] மிடையு பொன்[மாலை திக]ழ்தரப் பாமாலை மலிக [ப]ரும[ணி]த் திரள்புயத் திருநிலமடையொடும் ஜெயமக ளிருப்ப கநவரை மார்வ ஜனதெநப் பெற்றுத் திரு[ம]க னொருதனி யிருப்பக் கலைமகள் சொற்றிறம் புணர்சு கற்ப்பி[ன]ளாகி [வி]ருப்பொ[டு] நாவுகத் திருப்பத் திசைதொறு ஊகிரியொடு செங்கொல் நடப்ப அகிலவநமு[ம்] கவிப்பதொர் புதுமதிபொல வெண்குடை[ட] மீயிசை சிற்ப்பக் கருங்க[க\*]வி யொளித்து வன்பிலத்திடைக் கிடப்பக் குளத்திடைத் தெவிங்க விமன் விலங்க[ல்]மிசை யெற[வுங்] கவிங்க[பூ]மியைக் (க)களை எரி
- 2 ப[ரு]கவும் [ஐய்]ம்படை[ப்] பருவத்து வெம்ப[டை] தாங்கி வெங்கைமண்ட[ல]த் தாங்கி[ன்] திருநூ வடதிசை யடிப்படுத்தருளித் தென் திசைத் [த]ருமமு கவ[மு] ஜானமு கழைப்ப வெதமு[ம்] மெய்மை[யு]ம ஆகியுகமபொற் தலைத்தலை சிறப்ப வகருளி வெலக்கரும் பொற்புவி யாணை பார்[த\*] திவர் சூட நிறைமணி[ம]குட மு[ரை]ம[கை\*]-மயிற் சூடி மன்றுயிர்க் கெல்லாம் மின்றுயிர்க் தாய்பொ[ர்]த் த[ண்ண]ளி பரப்பி தனித்த[னி] பர[னூ] மண்முழுதங் களிப்ப மறுனெறி வளர்[த்]து தன் கொயி[ல்]க் கொற்றவ[ராயி]றத்து [ம]ணிநா வொடுங்-
- 3 க முரசுக[ள்] முழங்க விஜயமும் புகழும் மெல்மெ லொங்க ஊ[ழி]ஊழி இம்மாநில[ல]ங் காக்கத் திருமணிப் பொற்றொட்டெழுது[ப்]த்தாண்டு வருமுறை மு[ன்]நெமன்நவர் சும[நூ]ள்ளிறை நிரை[த்]தசுச் சொரிசு செம்பொற் குவையாற் தன் குலநாயகன் தாண்டவம் புரியுஞ் செ[ம்]பொனம்பலந் சூழ் [தி]ருமாணிகையுங் கொபுரவாயிற் கூட சாளர[மும்] உலகுவலங்கொண்ட வொளிவிள[ங்\*]கு நெயிக் குலவரை யுதயக்குன்[ற]ம[ர]ாடு சின்னெநப் பசும்பொன்மெ[ய்\*]நூ பநிவளர்ப் பீடமு[ம்] விசும்பொ[ரி] தழைப்ப [வி]ளங்குபெ[ரன்]மெய்நூ இருநி-
- 4 [ல] ஊழைப்ப இ[சை]மயவர் களிப்ப பெரியதிருநாள் பெரும்பெயர் விழுவெது [மு]யர்புரட்டாகி யுத்திரட்டாகியி ல[ம்ப]லகிறைக வற்புதக்கூத்தர் இன்பர்வாழ்வெழுஞ்ஞகற்க்குத் திரு[த்]தெர்க்கொயில் செம்பொன் மெய்நூ பருதிரள் முத்தின் பயில்வடம் பரப்பி கிறைம[ணி] மாணிகை கெடுகிருவிதி தன திருவளர் பியராற்ச் செய்து சமைத்தரிளிப் பைன்பொற்க் குழித்த பரிகல முதலாற் செம்பொற்க் கற்ப்பசத்தொடு பரிச்சின்னமும் அளவில[ர]தன வொளிபெற வ[கை\*]மத்துப் பத்தர் மாண்- [பி]ந் சித்திரைத்திங்க ளத்தம் பெ[ப]-
- 5 [ற்] ஆகித் தவரத்துத் திருவளர்[மதியின்] துயொ[உயி]ப்பக்கத்[து] இன்நந பலவு மிரிது சகை[ம]த்தருளித் தன் நொருகுடை சிழற் தலமுழுது க[சை]ழப்பச் செழியர் வெ[ஞ்சு]ராம புக சொலர் கடல்புக அழிதரு சிங்கள ரஞ்சி நெஞ்சலமர[ர] க[ங்]கர் தி[ற]யிடக் க[ன்]நடர் வென்றிடக் க[ர]ங்க ரொதுங்கக் கொங்கணர் சாய [ம]றறெ[த்\*]கிசை ம[ன்]நரு க[ன்]தமக் கரணெநத் திருமலர்ச், செவடி யுரி-

<sup>1</sup> The syllables வணக்களியெய் கைச செல are faintly seen with which the gap may be filled up.

<sup>2</sup> The gap may be restored thus :—ப்பிரமாணஞ் செயதுகுடு.

<sup>3</sup> The syllables lost here are டேவர்கன்மி with which the gap may be filled up.

[சை\*]மயி விசை[ற]ஞ்சத் தெரி[சை\*]வ[ய]ர் திலத ஊயாகபதாகை [பு]ரிசு[மு]ல் மடப்-  
பிடி புரிதகுணவநிதை திரவவநமுமுதுடையாளின திருவிளத் தரி-

- 6 [ள்முமுதுமு]டை[யா]னொந உடநிருப்ப றெடு[மாவகத்]துத் திருமகள் ளிருந்தென  
[மா]தர் மட[ம]யில் பூதலத் தருநது தி அரணிய சுற்பிற் [த]ரணிமுமுது[மு]டையாள்  
இவன் திருமணிமார்வத் த[ரு]னுட நிருப்பச் செ[ம்]பொ[ன்] விரவிஹாலநத்துத்  
திரிபு[வனமு]முதுமு[டை]யா[ளாடு]ம் விற்றிருசுரிளிய<sup>1</sup> கொப்பரகெவலரிவதூரான  
திரவவநசகரவர்த்திகள் ஸ்ரீவிக்ரமசொளவெவர் பதிநொன்ற[வ]து ந[ள்]ஞ் பத்-  
தஞ்சி[நா]ல் விக்ரமசொளபுரத்துக் [கொ]யிலி நுள்ளாலை அகலங்கள் மண்டபத்துப்  
பள்ளிக்[கட்டி]வின்மெ வெழுக்கரு-
- 7 [ளியி]ந[ரு]நு உ]டை[ய]ர் திருச்சி[ரி]ற்றம்பலமுடையா . . . . . யாண்டு பத்-  
தா[வது] நாள நூற்றொருபத்தஞ்சிநாலும் [ந]ாள முன்னூற்றொரு[ப]த்த[மு]ந்[ரி]ன-  
லும் பெருமபற்றப்புளியூரி வெழுக்கருளிஇருநு கெட்டருளி நிசசயித்தருளிநபடியெ  
யாளுடையார் நித்தற்படி அமுதுசெய்தருள மி[வ\*]துக்குப் பொருகப்பழவரிசிக்கு  
வெண்டும் பொருகப்பழநெல்லுச் சுத்தமவிவளநாட்டு முடிச்சொளநாட்டுச் சனநாதச்-  
சருப்பெதிமங்கலம கடமைக்கு அளநு முதலான பொருகப்பழ நெல்லி[வ]யிட]-  
க்கடவதாகவும் இ-
- 8 ன் நெல்லு இவ்வூரவரெ ஆளிட்டெ . . . . . தொறும் சநூஜி-  
குவற் ஆளுடையார் கொயிலில் பொன்மெய்க்பெருமாள் ப[ண்டா]ரத்தி[வெ]செப்-  
[பு]க்கால் திருச்சிற்றம்ப[வ]முடையானாவெ அளக்க[க்]கடவார்களாகவும் இப்படி ஜந-  
நாயச்சருப்பெதிமங்கலத்து உடையார் திருவிரு[ம்]பூனையுடையார் கொயிலிலெ கல்-  
வெட்ட திருவாய்மொழிநுளிநாரென்று திருமணிர ஜலை நாயகம் ஜயங்கொண்ட-  
சொழமண்டலத்து புளியூர்க்கொட்டமான குலொத்துக்கொழவளநாட்டுப் பெ . . .  
[நாட்டு] நெற்குன்றத்து
- 9 நெற்குன்றக்கிழான் அரயன் கருவு . . . . . முத்திட்டசெய்யும்படிப்படி-  
யும் புரொவரித்திணைக்களங் கணக்கெழுதுவி . . . . . றுக்குக் க . . . . . ராஜ-  
ராஜப்பாண்டிநாட்டு ராஜெநுசொழவளநாட்டு தென்பறப்புநாட்டு முல்லநலூர்  
கிழவன் வெளாந் தில்லைநாயகநாடு வெசாலிப்பெரயரும அருள்மொழிதெவவளநாட்டு  
வலிவலக்கூற்றத்து நாவலூருடையான் செல்வன் புற்றிடங்கொண்டாநாடு வயிராக-  
ராயரும் புரவரித்திணைக்களம் கணக்கெழுது[த்தான் ஜயங்]கொண்டசொழ[மு]-
- 10 ண்டலத்து மண்[விற்]கொட்டத்து மண்[வில்]நாட்டு . . . . .  
சொமதெவன் திருமாலய[ன]துறையுடையானாடு மிழலைவெளாநும் செ[சு]சிரநங்-  
கொ[ற்ற]ன் ஆடவலான் கடம்பது[ம்\*] ஜயங்கொண்டசொழவளநாட்டு திருவமுநுநார்  
நாட்டுக் கூடலூ[ர்]ருடையான் வெளான் சிவலொகமுடையானாடு விசொழப்பல்ல-  
வரையதும் ராஜராஜவளந[ா\*]ட்டு எம்பெற்றக்கூற்றத்து பொய்க்குடையான் திரு-  
வையாறன் பொந்நம்பலக்கூத்தநாடு விக்ரமசொழஉலகவெளாநும் புரொவரித்திணை-  
க்க[ளநாயகம் ஜயங்]கொண்டசொழ-
- 11 மண்டலத்த ஆமுர்க்கொட்டத்து[ச் சிறு]குன்றநாட்டு[ச் சிறு]குன்றத்துச் சிறு குன்றங்-  
கிழாந் பரமெஸூரன் காமதும் ஜயங்கொண்டசொழவளநாட்டு குறும்பூர்நாட்டு  
அரயன் செங்கரநாராயணதும் உய்யக்கொண்டவளநாட்டு பரம்புரநாட்டுச் சிறுகுடை-  
யான் குமரவிடங்க நாதித்தெவதும் ராஜெநுசொழவளநாட்டு புறங்கரம்பைநாட்டு  
எழிலூருடையான் வெதவநமுடையானாடு நெறியுடை[ச்சொழப் பல்லவரையதும்  
முகவெட்டி ஜயங்கொண்டசொழமண்ட[வத்து] . . . . . கொட்டத்து . . .
- 12 ல்நாட்டுப் பாசா[வி]கிழவன் முடிகொண்டான்[ஞ்] செசுகொ[து]ம் ஜயங்கொண்ட-  
சொழவளநாட்டுக் குறும்பூர்நாட்டு நாகமங்கலமுடையான் வெளான் தாமொதிரதும்  
[அ]நுமொழிதெவவளநாட்டு நென்மலி[நாட்டு]ப் பழைய[நு]ருடையான் சொம-  
தெவந் உ[ல]யஞ்செய்வாதும் ராஜெநுசொழ[வ]ளநாட்டு ஆர்வலக்கூற்றத்துப்  
பு[லியூ]ருடையான் பெற்றான் மாநெனுகய்யதும் எழுத்திட்ட உழ்வரிப்படியும்  
ஆளுடையா[ர]ற்கு நானொன்றுக்கு அ[முது] . . . . . க . . . . . [பொ]ந-  
க[ப் பழவ]ரிசி கலவெ
- 13 தாணிய[ாக] நான் முன்னூற்றறுபத்தஞ்சுக்கு மிறுக்கு[ம்] பொருகப் பழவரிசி நானூற்-  
றெண்பத்தாறு கலவெ இரு தாணியும் மறுவாசி கலத்துக் . . . . . ணி யொரு  
நாழி முவுழக்காக நானொன்றுக் கரிசி குறுணி யஞ்ஞாழியும் குத்துவாசி யரிசி  
கலத்துக்கு அரிசி குறுணி யிருநாழி வழக்கெ யிரு செவிடாக நானொன்றுக் கரிசி

<sup>1</sup> Read °ருளிய.



குறுணி யறுநாழி யுழக் காழாக்கெ யிருசெ[வி]டும் ஆக நானொன்றுக்கு வாசியா-  
• லெறு மரிசி முக்குறுணி முன்நாழி யுழக் காழாக்கெ யிருசெவிடாக நாள் முன்-  
நூற்றறுபத்தஞ்-

- 14 சக் கரிசி நானூற்று . . . கவநெ பதக் [காருநாழி]யும் ஆக அரிசி ஐநூற்றுத்  
தொண்ணூற்று[றுக] கவநெ இருதூணிப் பதக் கொருநாழியினால் இரட்டி நெல்லு  
ஆயிரத் தொருநூற்றெண்பத்தொரு [க]வநெ இரு தூணி யிருநாழியும் சுத்தமவி-  
வளநாட்டு முடிச்சொழநாட்டு ஜநநாதசசருப்பெதிமங்கலத்துக் கடமைக் களநூ  
முதலான பொருகப் பழநெல்லிலெ இவ்வூவ்வொ ஆளிட்டி எடுப்பித்து ஆட்டாண்டு-  
தொறும் ச[நூ]தி[க]யுவ[ல் உ]டையார் கொ[யி]வில்ப பொன்மெய்யுபெரு[மாள்]  
பண்டாரத்திலெ செ[பு]ககால் திருச்சிற்றம்ப[வ]யுடை[யா]நாவெ அளக்க கடவார்-  
கனாகவும் இந்நெல்லுக்குச் ச[த்\*]-
- 15 தக்கூளி முன் [ெ]சலகிட்டி வரும்ப[டி]யய் செலகிடக்கடவதாவும் திருவாய்-  
மொழிநூளினமையில இப்படி திருவிருமபூனையுடைய மஹாபெவர் கொயிலிலெ  
கல்வெட்டுவது இவை பொரொவரி(த்)திணைக்களநாயகம் சிறுகுடையான் எழுத்து  
இவை பொரொவரி திணைக்களநாயகஞ் சிறுகுன்றிழான் எழுத்து ||- இவை  
பொரொவரி திணைக்களநாயகம் முகநூருடையான் எழுத்து || உ இவை  
பொரொவரி திணைக்கள[நாயகம் நெ]யியுடைச்சொழப பல்லவரையன் எழுத்து  
இதை பொ[ரொ\*]வரி திணைக்கள[த்] முக[வெட்டி] பாசாவிழுவன் [எழுத்து ||-  
இவை நாங்கெ . . . . . இ . . . . .
- 16 ழலை வெளாளன் எழுத்து இ[வை] பொரொவரி திணைக்களத்து முகவெட்டி கா[க]-  
மங்கலமு[டையான்] எழுத்து இ[வை] வயிராகராயன் எழுத்து உடையார் திரிச்-  
சிற்றம்பலமுடையர்க் கமுதசெய்தருள [பொ]க பழநெல் வெக்கெ[வன்]தும்  
இப்படி க[ல்]வெட்ட[வெ]ன்[து] வரலாடஞ்செய்த[ருளி]ந திரு[மு]கமும் செய்-  
யும்படியும் வகிட[து] அதிகாரம் பெரும்பாண்டீர்க் குமாத்தலுடும் முடும்பைப்  
புண்டரிக[ரா]கூலுடும் சகூசா . . . . . திருநூ பெ[ரு]ங்குறி  
கொட்டித் தன்மி[ெ\*]யமுதி கூ[ட்ட]ங் குறைவற[க் கூ]டியிருநூ திருமுகப்படி . . .  
கூவ . [செய்]த திருமு . . . . . வெ . . . . .
- 17 பணித்தார் பெரியசாணத்து குரவ[செ]ரிக் கொவிடிவட்டிப் பணியாலும் . . . . .  
. . . த்து கனத்தார் கருவரை [ர]ெபால தின்றுன்பட்ட[ச\*] பணியாலும் வாஜலநியரில்  
சினாரத்துத் தாமொதிரபட்ட[ன்] பணியாலும் கல்வெட்டியது ||- [இ]ப்படி விண்-  
ணப்பஞ்செய்து திருவாய்மொழி[நூளி]த் திரு[மு]கமும் செய்யும்படியும் கொடு-  
வநூ [க]ல்வெட்டுவித்தார் ஆளுடையார் கொயிலில்க் கால் செய்யும் காணம்பி திரு-  
வெண்காடுடையாராக . . . . . ம்பலங் கொயில்கொண்டான்  
கண[பதி]யார பொன்மாளிகைப் பிச்சதும் கண்காணி . . . வடு . . . . .  
த . . . இவ . . . . . இக்கொயில் . . . . .

## No. 459.

(A.R. No. 166 of 1894).

ON THE NORTH WALL OF THE PUSHPAVANESVARA TEMPLE AT TIRUPPUNDURUTTI,  
TANJORE TALUK AND SAME DISTRICT.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] பூ[ம]வர் வளர்[தி]கழ் திருடகள் புகழாகம் புணர்ந் திருப்ப நாமலர் வளர்  
கலை வஞ்சி நலமிசு மாமனத் துறையச் சிமையவரைத் திறன்மடத்தை திருத்தொளின்  
மிசை வாழ விமையவர்-
- 2 கொ னன்றிட[ட] வெழிலாரங் கழுத் திலங்கப் பகிரதிபொல் துய்யபுகட் படர வல்வி  
கொழுந்தொட்டத் திகிரிலரைக் கப்புறத்துச் செழுந்திகிரி சென்றுலவத் தண்டா-  
[ரொளித்] [த]னிக்கவிதை தெண்டிரை சூழ் பார்சிழற்ற வெ-
- 3 ங்கொபக் கவி க[டிந்]து செங்கொ வெண்டிரை நடப்பத் தெம்முறசின் முகில் முழங்கச்  
சிலை யகன்று விசம்படையத் திறம்புவி பொய் வனமடையக் கயவிரண்டு நெடுஞ்சி-  
காக் கனவரையின் விளையாட வொருமைமனத் திருபிறப்பின் முத்தியின் நால்-
- 4 வெதத் தருமறை[யெ]ர ரைவெழ்வி யாறங்கமுடன் சிறப்ப வருந்தமிழு மாரியமு மறு-  
சமையத் தறநெறியுந் திருந்து மனுனெறியுந் திறம்பாது தழைத்தொங்கக் குச்சாரு  
மாரியரும் கொசல[ரு\*]ந் கொங்கணரும் வச்சிரரும் காசியரு மாத்தாரு-
- 5 . . . . . ருமனருஞ் சொனகரும் வந்தியரு முதலாய விருகில மாமுடி-  
வெந்த ரிறைஞ்சி நின்று திறைகாட்ட[வு]ம் [கெடு]வாரும் வயப்பெரும் புரவியுந்  
தொடி நெடு[ந\*] தொருமெ துணையெனச் சென்று சொனூந் தானையுஞ் செருக்-

- 6 களத் தெ[ரழிய] [வ\*]வரசும் புலரா மலைநாடு நூறப் பருமாமாபிற் பொருகிறல் மிக்க சென்னியைத் திறைகொண்டு திண்டொள்வலியிற் பொன்னிநாட்டுப் பொசலத் தரைசர்களைப் புரிசையி [ல]டைத்துப் பொங்குவிரப் புரவியு[ர்] செருவிறல்
- 7 ஆண்மை சிங்கணன் முதலாய தண்டத் தலைவருந் தானையும் பட[த்] துண்டித் தளவில் சொரி வெங்கலுட் பெரும்பிணக் குன்ற மிருகளை னிறைத்துப் பருந்துங் காகமும் பாறுங் [க]சையு மருந்தி மிகழ்ந்தால் அமற்கள மெடுப்பக் கம . . [ணை]-
- 8 யுங் கவினப் புரவியுஞ் செம்பொற் குவையுந் திகழ்கதிர்மணியு மடந்தைய ரரா மார்பு- முடன்கவர்ந்தருளி முதுகிடு பொசலன் றன்னொடு முனையுமது தவறென்றவன்- றன்னை வெறபெற்றி நட . துபொ லுட்பகையாய் கின்ற செமனைக் கொள்-
- 9 று சின[ந் த]ணிந்த[ரு]ளி நண்ணுதல் பிறரா வெண்ணுதற் கரிய கண்ண[ண]னுற் கொப்- பத்தைக் கைகொண்டருளிப் பொன்னிசூழ் செல்வ புனனுட்டை [பெ]ரன்னிநா- டெனக் காத்தருள செய[பெ]ருவரை [ய]ரணிற் பின்னருகாக்கிய கருநடராச-
- 10 [ணை]க் களிறு திறைகொண்டு துவங்கொளி மணியுஞ் சூழிவெழுமு [ய்]வங்கை காவ- லனை யிறைகொண்டருளி வருகிறை மறுத்த வங்களைப் பிடித்துக் கருமுகில் நிகுளங் காலிற் கொத்து வெந்தர் கண்டறியா விற்றறின்புரசைச் செந்தமங்கலச் செழுமபதி முற்றிப்-
- 11 பல்வவனடுங்கப் பல் பொராடி நெல்வினை நாடு நெடும்பெரும் பொன்னும் பருமையானை- யும் பரியு முதலிய வரசரிமை கைக்கொண் டரசவற் களித்துத் தில்லையம்பலத்துத் திருநடம்பயிலுந் தொல்லையிறைவர் துணைக்கழல் வண-
- 12 ங்கிக் குளிர் பொழில் புடைசூழ் கொழிமானக ரளிசெறி \*வெம்பி னணிமலர் கலந்த தொங்கல் வாகைத் தொடைகள் சூட்டித் திங்க ளயர்மாபு திகழ வந்திருந்த தன்- [ன]சையா னன்னிலை விசையம்பி னெண்ணெண்கலை தெரின மொழிப்பாவலர் மண்- ணினமெ
- 13 லுழி வாழ்க்கை [வா][ழ்\*]த்தக் கண்டவர் மனமுங் [கண்\*]களுங் களிப்ப வெண்டிரை மகரவெலையி னெடுவரை யாபிரம் பணைப்புணத் தனந்தன் மிமிசைப் பாயவகொள்- றும் பரம[ய]ராகத் தொருபெருங் கடவு ளுவந்தினிதுறையு மிபெ[ருங்] கட[வ்\*]- விரியிடைநிலத் திவங்குந் திருவரங்கம் பெருஞ்-
- 14 செல்வம் சிறப்பப் பன்முறை பணி துவ[ர\*]பார மெறிப் பொன்மலையென்ன பொலிந்து தொன்றவும் பொன்மெய்ந்தருளிய செம்பொற் கொயிலுள் வளர் திகழ்பா லுதைய- வெற்பனைத் திருவள[ர்] குலமணிச் சிங்காசன[யி]சைக் [க]லையென மகிழ்ந் தினி- தெறித் தினகரொடியமெனச் செ-
- 15 முங்கதிர் சொரியும் கனகமாமுடி கவின்பெறச் சூடிப் பாராள் வெண ருரிமை உ[ரி]- வைய ரிருமருங்கு கின்று விரிபெருங் கவரியின் மந்தவாடையு மலைத்தென்றலு ம[ர\*]ந்தளிற் கரங்கொண் டசைய விச வொருபொழுதும் விடாதடன்ருந்து மகிழும் திருமகனென்ன திருத்தொள் மெவி-மெ[ய]ராத்-
- 16 த முடி சூடி புயர் பெர[ர\*]ணை திக்கெட்டு நடப்பச் செழுந்தவஞ் செய்த விவன்பொ லுலகிலெ டி- பலத்திர மகிமுகத் தவனிமாமக ளிலகு கொடிக் காதல் முகுழ்த்து கின்மெ[ற\*]த்து முலகுமுழுதுமுடையாளொடும் விற்றிருந்தருளிய ஸீகொச்சடபன்- மரான திரிபுவனச்சக்கரவத்திகள் ஸீக[ந்]தரபாணடியதெவற்கு யாண்டு
- 17 எ வது கவிநாயற்று கவரவகூத்து துயொடியியும் நாயற்றுக்கழமையும் பெற்ற அத்- த[த்]து நாள் பாண்டிகுலபதிவனநாட்டு ஆற்காட்டுகூற்றத்து உடையார் திருப்பூந்து- ருத்திஉடையார கொயில் ஆகிசண்டெஹுரதெவ[ர்]கனமிகளுக்கு இந்நாயனார் தெவ- தா[ன\*]ம் ஸூதெசம் திருப்பூந்துருத்தி உள்ளிட்ட தென்கரை வடகரைப்பட்ட தெ-
- 18 வதானமான ஊர்களில் அகரவரஹுஷங்கன[ர க]ம் வுவுவெஹு இந்நாயனார் கொயில்] திருமெனிநாயன்மாரிவ வுஷவனப்பெருமானையும் காச்சியாரையும் நாய- கர் திருவிதி நாச்சியார் மரகத[நாச்]சியாரையும் பெரியதெவநாயனாரையும் [நா\*]ச்- சியாரையும் இன்னாட்டுக [கிளி]யூர்நா[ட்டு]க் [கி]ழ்மாந்துடை-
- 19 யான உய்வந்தான் இராசராசதெவர் கும்பட்டு இந்நாயன்மார்க்கும் நாச்சிமார்க்கும் அமுதபடி படிவிஞ்சனத்துக்கு இந்நாயனார் தெவதானம் கிழைப்பரிவணடத்துறை- யில் சுரைக்குடையான் ஆளுடைநாயன் பக்கல் திருநாமத்துக்காணியாக இவர்விலை- கொண்டு குடுத்த பொ-
- 20 பொயினிநாயகமபக்கல் தடி ஒன்றினால் குழி ககூஉடு னால் கூஇ? இந்நிலம் அரையெசா- [ணி]யினால் பொத்தகம் எற்றின சிலம் சந்திரா தித்தவரையும் முதல் அடங்க இறை யினி செய்து குடுக்கையில் இநிலம் இவ்வூரில்க் கழித்து இ[ந்\*]சிலத்தால் வரும் அந்- கராயவரிசை-

- 21 ப்படி காசும் ஒ[ட்]பெ[டி] நெல்லுக்கும பூண்ட தெவர்கடமையும் புற உடல்க்கடமையும்  
 ஸ்னிபொகங்களும் உள்ளிட்டு ஊர்மா[த்த\*]ரல வந்த சுடமை குடிமை இந்நாயினர்  
 தெவத்தனமான<sup>1</sup> ஊர்கள் பொதகப்படி நிலத்திலெ
- 22 விழுக்காடு கொண்டு இறுக்கக்கடவொமாக<sup>2</sup> ஸம்மதத்து கல்வெட்டிக் குறித்தொம் இப்-  
 படி வுவுவெட்டு [||—\*]

**No. 460.**

(A.R. No. 167 of 1894).

ON THE WALL OF THE STRONG ROOM OF THE VEDAGIRISVARA TEMPLE AT  
 TIRUKKALUKKUNRAM, CHINGLEPUT TALUK AND DISTRICT.

Published in *Epigraphia Indica*, Vol. III, p. 279.

**No. 461.**

(A.R. No. 168 of 1894).

ON THE SAME WALL.

*Ibid.* p. 281.**No. 462.**

(A.R. No. 169 of 1894).

ON THE SAME WALL.

*Ibid.* p. 284.**No. 463.**

(A.R. No. 170 of 1894).

ON THE SAME WALL.

*Ibid.* p. 285.**No. 464.**

(A.R. No. 171 of 1894).

ON THE SAME WALL.

- 1 ஸ்னிபொக [||\*] திரு மன்னி வளர இருநில மடந்தையும் பொற்[சய]ப் பாவையுள் சிர்த்த-
- 2 னிச் செல்வியுந் தன் பெருந்தெவியராசி இன்புறு நெடுதைய ரூழியுள் இடைதூறையா-
- 3 நெ துடர்வனவெலிப்படர் வனவாசியுள் சுள்ளிச் சூழ் மதிட் கொள்ளிப்பாக்கையு நண்-  
 ணற கருமுர-
- 4 ண் மண்ணைக்கடக்கமும் பொருதட ரீமுத்தரையர்த முடியும் ஆங்கவன் நெவிய ரொங்-  
 கெழில் முடியு-
- 5 ம் முன்னவர்பக்கற் நெனனவர் வைத்த சுதர முடியும் இந்திர நாரமு கெண்டிரை  
 பிழமண்டல முழுவ-
- 6 தும எற்படைக் கொளர் முறைமையிற் சூடுந் குலதனம[ர]கிய[ய] பல[ர்\*]புகழ் முடி-  
 யுள் செங்கதிர்
- 7 (ம)மாலையுள் ச[ந\*]கதிர்வெலைத் தொல்பெருங்காவ[ல் பல]பழ கிவுள் செருகிற் சி-  
 [னவி வி]ருப[த்சொ]ரு-
- 8 கா லரைசுகளை கட்ட பரைசுர[ராம]ன் மெல்வருள் சாஹமத்திவர[ண்] கருதி இருதிய  
 செம்பொற நிருத்தகு
- 9 முடியும் பயக்கொடு பழிமிக முயங்கியில முதுகிட் டொளித சயசிக்கன் அளப்பெரும்  
 புகழொடு ப[டி]-

<sup>1</sup> Read தெவதானமான. <sup>2</sup> Read ஸம்மதித்து.

- 10 யர் இரட்ட[ப]ரடி எழரையிலக்கமு னவனதிக் குலப்பெரு மலைகளும் விக்கிரமவிர சக்கரகொட்டமு முதுர்-
- 11 [ப]டவல்ல மதுரமண்டலமும் காமிடைவன நாமணைக்கொணயும் வெஞ்சினவிரப் பஞ்சப்-
- 12 பள்ளியும் பாசடை பழன மாசணிதெசமு மயர்வில் வண்கீர்த்தி அயாதிநகரயிற் சகி-  
13 ர கொலசுல திகிரதரணை வினையமர்க்களத்துக்கிளையொடும் பிடித்து பலதனத்தொ-  
14 டி நிறை குலதனக் குவையுங் கிட்டருஞ்செறிமினை ஒட்டவிஷையமும் பூசரசெர் நல்-  
கொசலைநா-
- 15 டி [ஊனமபாலனை] வெம்முனை யழித்து வண்டுறைசொலை [தண்டபு]த்தியும் இரண-  
சூரனை முறணு-
- 16 தத் தாக்கித் திக்கண கீர்த்தித் தக்கணலாடமும் கொவிசசனன் மாவிழிகொட தங்-  
காத சார-
- 17 ல் வங்காளதெசமு கொடுகடற் சங்கொட்டர் லிபாலனை வெஞ்சமர் விளாக தூஞ்-  
18 சவிதருளி ஒண்டிறவியானையும் பெண்டிர் பண்டாரமு நிதில நெடுங்கடலுதிரலாட-  
19 மு வெறிமலர்திர்த தெறிபுனற் கங்கையும் அலைகடல் நடுவுட் பலகலஞ் செலிதிச்  
20 சங்குரவிஜயத்துங்கபன்மநாகிய கிடாரதரையனை வாகையம்பொருகடற் சும்ப-  
21 க்கரியொடு மகப்படப் பிடித் துரிமையிற் பிறக்கிய பெருநெதிப் பிறக்கமும் ஆர்தவ ன-  
22 க(ர)னகர் பொர்த்தொழில் வாசலில் விச்சாசிர தொரணமு மொ[ய்\*]த்தொளிர் புன-  
மணிப் புதவமுங் கன-
- 23 மணிக் கதவமு னுறைநிர்ப் பன்னையு மன்மலைவாரையிற் 'றென்[மலைபூ]ரும் ஆ[ழ்]கட-  
லகழ்சூழ் மாஜி-
- 24 ரிடிங்கமுங் கல[ங்]கா வல்வினை யிலங்காசொகமும் காப்புறு நிறைபுனல் மாப்பப்பாள-  
முங் காவலம்-
- 25 புரிசை மெவிவிமபங்கமும் வினைப்பனூருடை வனைப்பனூறும் கலாமுரி கூடுகிற விளா-  
26 முரிதெசமுங் கலைதக்கொர் பு[க]ழ் தலைதக்கொலமு கிதமாவல்வினை மாதமலிங்கமு  
கெனக்கவார்பொ-
- 27 ழில் மானக்கவாரமு கொடுகடற்கர்வற் கடுமுரட் கடாரமு மாப்பொரு தண்டாற  
கொண்ட கொப்பரகெவரிவழி-ராந
- 28 உடையார் ஸீர[ர\*]ஜெடிவொழுவெவர்க்கு யாண்டு பதிநாராவது ஜயங்கொண்ட-  
சொழமண்டிலுத்து களத்தூர்-
- 29 க்கொட்டத்து ண்கூற்றுத் திருக்கழுக்குன்றமான உலகளசொழபுரத்து ஸீமுல-  
ஸூரத்து உ-
- 30 டையார் டெசவிடங்கெவர்க்கு ஆமுர்க்கொட்டத்து மாமலபுரமாகிய சனனாதபுரத்துச்  
சங்கரப்பாடியா-
- 31 ன் கொள்ளம்பாக்கிழான் மாதெவன் எட்டி வைத்த திருநகாவிளக் கொன்றினால் ஆடு  
தொண்ணூறு
- 32 ஸீ-ஓலூரமுடைய லிபாலனைக்கு இவ்வூர் வுராவாரி இளவாகை பொன்னுலை புக-  
ழாக்கி வைத்த விளக்க[ரை]
- 33 இவ்வரைவிளக்கினுக்கு ஆடு சயடு இந்நகரத்தூர் வைத விளக்கரையினுக் காடு சயடு  
இவ்வூர்ச் சங்கரப்பாடியான்
- 34 தென்னவனடி வைத்த விளக்கரை தெசவிடங்கெவர்க்கு ஆடு சயடு களத்தூர்கொ-  
ட்டத்து வல்லநாட்டுப் பெ-
- 35 ருணண்டலத்துக்  
36 கொணுழான் த-  
37 ண்டி இன்னம்ப-  
38 ன் உடையார் டெ-  
39 சவிடங்கெவர்-  
40 க்கு வைத்த திரு-  
41 நகாவிளக்-  
42 கினுக்கு ஆடு  
43 தொண்ணூறு  
44 இலு-ஓ வதா-  
45 டெஹூர ந-  
46 கெஷ [||\*]

## No. 465.

(A.R. No. 172 of 1894).

ON THE SAME WALL.

- 1 வ ள் ளி ள் [||\*] திங்கள் ஏர்தரு தன்றொங்கல வெண்[கு]-
- 2 டைக்கிழ் கிலமகள் நிலவ மலர்மகள் புணர்[ந்]து செங்கொ லொச்சிக் கருங்கலி கடினூ  
தன[ய]-
- 3 [ர்] [தமயர் தம்பியா] தன் றிருமைக ரென்றிவரை மணிமுடி சூட்டிக் கன்னிகாவல[ர்\*]
- 4 தென்னைவர் முவருள் வாநக மெ[ர]ருவனாக் கருளிக் காணக ம்[ரு]வருக் களித்துப் பொ-  
ருசிலை டெ[ச]-
- 5 [ர]லன் வெலைகெழு காணுர்ச்சா[லை] கலமறுத்தருளி இல[ங்\*]கைக கரைசையும்  
அலங்க[ல்]
- 6 [வ]ல்லபனையுங் கன்னகுச்சியர் காவ[ல\*]னையும் பொன்னணி முடித்தலை தடினூ தன்  
கொடிப்ப[ை\*]
- 7 ட யெ[ய]விக் கன்னாடகர் விடுக . . . . . [ட]யிற் றமிழ்ப்பர[ணி]-  
[டு]காண் டொன்றர் . . . . .
- 8 நெடுவாள் விஞ்சயன் வெருநெ[ளி]த் தஞ்சி ஓடத் தன் வஞ்சிப் படையால் ஆங்க[வ]-
- 9 ன் பிதாவை மாதாவொடு சதாமனி வி[ங்]கு நீர்ப்புண்டிர வெஞ்சமத் தகப்படுத[ப்]
- 10 [ப]டை சூழவமல்லன் பபத்தொடும் அவர்விடும் ஒற்றரை வெருவப் பி[டி]-
- 11 த் தா[ங்][க\*]வர் மார்வில் ஆழவமல்லன் ஆங்கனூ மஞ்சின நென்ன நனகெழு[தி]-
- 12 ச செலுத்தியபிந் தன் புலிக்கொடி படை[டு] ரொட்ட வரிவாரணக் கடலபு[ர]
- 13 [சி]றுதுறை பெருந்துறை தெய்வவிமாசி ஈன்றுறு துறை முன்றிலும் உள்புன[லா]-
- 14 [ட்]டி ஆங்கவந் எதக்கிரியில் ஓங்கிகல் [உ]ழுவைள மெழுத உயர் ஜயஸ்தம்பம எழில்-
- 15 [டு]பற நிழத்தி தந் கழல் பணி[ந்]தொழுகு ம]ரரசொடு [சண்டாடி]ப பொருபுவி வி[ரக்]-
- 16 கொடியொடு தியாகக்கொடி எடுத் தொ[ந்\*]நவர் கவர்ண தொன்நெதி பிறக்கம் இரவ-  
லர்க் கினூ . . . . .
- 17 வல்லிலவந் விடுதண்டத்துக் கவர்வெல்புரவி நுளம்பனும் காளிதாஸதும் விள[ம்பரு]-
- 18 ந் தார் சாமுண்டனூ[ம்\*] பெ[ர]ராக் கொம்மயதும் வில்லவராஜனும் வெஞ்சமத்திரிய [அ]-
- 19 வர் பெருநெதி கவர்னூ கூர்ச்சரைசரா[னை] உப்பள[ர்] கொய்மலர் பசுஜலை தாரதைப்-
- 20 ல்ப ப[ந்]தடினூ முன்கொண்டு தகைவன்[த]ப்பை முந்[தை]பப அப்பகைசெகுத்-  
21 ப்[ப][ள]ந்வழி பிறகப்பில் பல்வரைசர் ஆங்கது மிழக்கமாட்டாது தந் பூங்கழல் சரணை-  
னப் . . . . .
- 22 . . . . . வ[ர்]க்கருளித் [த]டமுடி மிட்டுக் குடுத்துத் தடமுடிக் கிடங்குடுத்திரு-  
கடங் . . . . .
- 23 வந்தப்பையை பறித்துக்கொண்டு பெ[ர]ராஜபிந் [அ]ற[த்து]ற கஞ்சியும் அஞ்சா கா
- 24 [டு]வஞ்சமங் கருதி விடவகை பெற்கடை முன் பெரிதவற்குறைவரை தொந்நல . . . . .
- 25 . [தி ஆ]றைகழல் த[ந்] புகழ் . . . . . மரபாட்டரில் ஒருவனை பெ[ப]ண்[ணு]டை]
- 26 உ[டு]த்தி ஒருவனை [அஞ்ச சிகை]பட சிரைப்பித்து நொண[ழி] ஆழவமல்லியும் ஆற-
- 27 [வ]மல்லனும் எ[ன்று] பியரிடுத் தனறவந் விடுத்த பெற்கடை தந்துடன [பெ]ரா-
- 28 ககி [வற்]குடன் விட்டினிவிடாது சென்றொட்டி முதுகிடப் பொருது[த]ன் [க]தப்பு[வி]
- 29 த[ணடிந்] முந்நொர் தமிழந் நெறி . . . . . க் கையமலை தடவி கஞ்சாணபுரம் என்[ணு]
- 30 கொந்நகர் துக[ளெ]ழத் தகய்ப்பித் த[ந்]நகர் அர[சு]றை கருமாளிகை பொடியா-  
க்கி [ஆ]-
- 31 ங்கது காத்துநின்ற பூங்கழல் அடலாகத்தன் முதலினர் கடகளிற்றாசர் மு[ப்\*]பத்தய்-
- 32 [ங்]கரியொடும் பரியொடும் பட்டுக பொரு தப்பெருநகர் விசை[ய\*]ராஜெனூன் என்-  
றாங்கி . . . . .
- 33 . க விரகலிஷைம்செய்து சிர்கெழு விசுவலாகத்து விளங்கு மருநெறிநின் றயவெ[ம]-
- 34 தம் செய் தாசுவிற்றிருக ஜயங்கொண் . . . . .
- 35 . . . . . லாகி பெரெண்டிசை நிறைந்த கிர் . . . . .
- 36 யாண்டு [உ]யசு ஆவது ஜயங்கொ-
- 37 ண்டசொ[ழ]மண்டலத்து அதிரா-
- 38 ஜராஜக்கொட்டத்து களத்தார்-
- 39 நாட்டு திருக்க[ழு]க்குன்றமான உலகனகசொழ-
- 40 புரத்து நகர[த்]துக்குச் சமைந விபாபாரிகள்
- 41 மசங்கக்கொழுநூ ம உழுதந்ருறையு[ம்\*]
- 42 சாலியந் ஆச்சன்திட்டையும் சங்க-
- 43 ரப்பாடியா[ன்] அங்காடி எடுக்கபா

- 44 ஸமு[ம்\*] மாறி வெ[ண்]ணைவலும் உள-  
 45 ளிட்ட நகரத்தொம் நிலவி[லையாவண]-  
 46 க்கைளமுத்து எங்களுர் திருமலை[வெ]-  
 47 மல் எழுநூளி இருநூ ஸு[ஹி]ஸ்யாம்]-  
 48 உடைய லீ[ஹா\*]ஹெவற்கு திரு[சு]செநந-  
 49 டைக்கும் [அ]ச்சநாபொகத்துக்கும்  
 50 ஸ்ரிபலிபொ[க]த்துக்குமாக பெண்டா-  
 51 ட்டி செறை சத்தியபாவை பக்கல் நா-  
 52 னகள் விலை[வெ]காண்டு விற்றுக்குடுத்த  
 53 நிலத்துக்கு கீழ்பாற்கெல்லை மங்கலத்தெ-  
 54 ல்லைக்கு மெற[கு]ம் தென்பாற்கெல்லை அப்பை-  
 55 [க்]குண ஸுட்பட வடக்கும் மெல்பாற்கெல்-  
 56 லை கெசினரி உட்படக் கீழ்க்கும் வடபாற்கெ-  
 57 ல்லை ஈகை[க்]குப் பொந பெருவழிக்கு தெ-  
 58 ற்கும் [இந்நாற்]பால் எல்லைக்கும் உட்பட்-  
 59 ட நிலம காற்கொளாய்க் கிடனமையி-  
 60 ல் இறையிவியாக முற்சொல்லப்பட்ட  
 61 செறை ச[த்]தியபாவை பக்க[ல்\*] பொரு னறக்-  
 62 கொண்டு திருமலைமெ விருநூ ஸு[ஹி]ஸ்ய-  
 63 ஸ[மு]டைய லீ[ஹா\*]ஹெவற்கு இறை இழிச்சி  
 64 விற்றுக்குத்தொம் உலகளைசொழபுரத்து  
 65 நகரத்தொம் இத்தநம்ம் ஸகிப்பாந்  
 66 ஸ்ரிபாதம் எந் தலைமெலன [||\*]

## No. 466.

(A.R. No. 173 of 1894).

ON THE SAME WALL.

- 1 ஸு[ஹி]ஸ்ய ஸ்ரி [||\*] திருமக ணிலவியு செங்கொ[ல்] வெந்தன் முன்றொன் செ[னை]  
 2 பிள்ளதாக்கி இரட்டபாடி எழரையிலக்கமுந கொண்டு பெராற்றங்கரை  
 3 கொப்பத்து பூவமர்செய்த ஆஹவமல்லனை அஞ்ச[வி]த் தவ-  
 4 ன் ஆனையுந் குதிரையும் பெண்டிர் பண்டாரமு[ம்\*] விலவமும் அ-  
 5 டங்கலங் கொண்டு விஜெய[ா\*]விஷெகம் பணணி விர-  
 6 விலஹாவலத்து விற்றிருநூளிந கொப்பாக்கெசரிவநாரா உடை-  
 7 யார் ஸ்ரீராஜெந்திரஹெவற்கு யாண்டு அஞ்சாவது ஜயங்-  
 8 கொண்டசொழமண்டலத்துக் களத்தூர்க்கொட்டத்துக் கள-  
 9 த்தூர்நாட்டுத் தன்கூற்றுத் தேவதானத் திருக்கழுக்குன்மமான  
 10 உலகளந்தசொழபுரத்து ஸ்ரிமுலஸூனமுடைய லீ[ஹா]-  
 11 ஹெவா[க்\*]கு செம்பூர்க்கொட்டத்து பட்டினநாட்டுக் கொடுஜூர்ப்ப-  
 12 ன்ளி கண்டன் சாத்தநான ஸாஜெந்திரசெம்பூர்நாடுடையான்  
 13 வைத்த திருநுந்தாவிளக் கொன்று இதனுக்கு வைத்த ஆடு  
 14 தொண்ணூறு வநாஹெஸூர ஸகெஷ [||\*]

## No. 467.

(A.R. No. 174 of 1894).

ON THE SAME WALL.

Published in *South-Indian Inscriptions*, Vol. III, No. 69.

## No. 468.

(A.R. No. 175 of 1894).

ON THE SAME WALL.

- 1 ஸு[ஹி]ஸ்ய ஸ்ரி [||\*] விர(ம்)மெ துணையாகவு கியாகமெ ய[ணியாக]வுஞ் செங்கொ லொ-  
 2 ச்சிக் கருங்கலி கடிந்து தென்றனை தலைகொண்டு [வெ]சனை [தி]றை[றகெ]ரண்-

- 3 டி சிங்களதேசம் <sup>1</sup>வடிப்படுத்து வெ[வ]ங்களத் தாகவமல்லனை ஐம்-
- 4 மடி மெ[ன்]கண்டு வெங்கைநாடு மீட்டு தந்நுடந் பிறத்த முன்நவர் வீர[த\*]முடி-
- 5 த்து தந் கழலடைந்த மன்னவற்கு சிடாரம எந்நது குடுத்தருளி வண[டி]பணிந்த  
வ்[ை]ச ஆ[தி]த்தர்க்கு மண்ட-
- 6 [வம]ருள தன்னடி யடைந்தருளு-
- 7 க[ம\*] விக்கிரமாத[த\*]தனை எண்டிசை நிகழக் கண்டுகை கட்டி [இ]ரட்ட[பாடி]  
எழரை இலக்கமு[ம்] ள-
- 8 [த\*]ந்து குடுத்தருளி வீடுஜயஸ்ஹாவநத்து உலகுமுழுதடையாளொ[டு]ம்  
வீற[யி]ருந்[ருள்]ய] கொ-
- 9 விராசகேசரிவநூரந ஸ[சு]வ[தி]கள் ஸ்ரீவிராஜேசுரெவற்கு யாண்டு எ ஆவது  
வெ[மி]குறித்த க-
- 10 ளைந்நில் பொர்க்குளத்து புறங்கொண்டு இர[ட்ட]டகொலை! புர[ட்ட]டக்கி இகல் வீரரா-  
ஜேசு[ன்\*]
- 11 [தி]வங்கொண்டு பொதுந்[தி] ஆழ்கின்ற ஜயங்கொண்டசொழமண்டலத்து களத்-  
தூர்-
- 12 க்கொட்டத்து களத்தூர்[நா]ட்டு தன்கூற்று தெவநாதத் திரு[க்க]முக்குன்றத்து  
ஸ்ரீ[தி]ரு-
- 13 ளூநமுடைய (ர)வா[தி]வ[தி]கு செம்பூர்க்கொட்ட[தி]த்து கொடுவூர்ப[தி]ள்ளி உதைய-  
யந்-
- 14 திட்டையார் னாற்பத்தெண்ணுபிரத் திருக்கமுக்குன்றக் கண்ணப்பந்
- 15 வைத்த திருநுள்தாவிளக்கு ஓன்று [தி\*] இசனுக்கு வைத்த ஆடு தொன்-
- 16 னூறு ச[சு]ரத்தவற் வ-
- 17 [தி]ரவெழு[தி]ர ரெசெ[தி] [தி\*] மெற்படியார் உதையந் திட்டை இரண்டா[தி\*]
- 18 விசை வை[தி] விளக்கு [தி]ந்நால் வீட்ட ஆடு இருநூற்று எழு-
- 19 பது ஆக உ[தி]தயந் திட்டை வைத்த திருநுள்தாவிளக்கு நாலு
- 20 இவை சகீராத[தி\*]தவற் வைத்தக [தி\*] இவை பன்னைவெழு[தி]ர ரெசெ[தி] [தி\*]
- 21 மெற்படி வைத்த [தி]ருநகாவிளக்கு ஆக விளக்கு அஞ்ச மெற்படியார் வைத்த
- 22 [தி]ள[தி]க்கு ஆக திருநகாவிளக்கு ஆறு ஆறுக்கும் வீட்ட ஆடு ஐந்துநூற்று நால்-
- 23 பது [தி\*] [இவை] சகீராத[தி]தவற் வைத்த [தி] பன்னைவெழு[தி]ர ரெசெ[தி] [தி\*]

## No. 469.

(A.R. No. 176 of 1894).

ON THE SAME WALL.

- 1 ஸ்ரீ [தி\*] திருவிக்கிரமசொழெவற்கு யாண்டு [தி]ந்நுவது ஜயங்கொண்டசொ-
- 2 மமண்டலத்துக் களத்தூர்[தி]கொட்டத்துக் களத்தூர்[தி]நாட்டுத் திருக்கமுக்குன்றமுடைய  
மஹாடு-
- 3 உவற்கு செம்பூர்க்கொட்டத்துக் கொடுவூர்க்குடிபள்ளி திருவெண்காட்டி-
- 4 களரன் சாதையான குருகுலராயப் பெரி அரையனெள வைத்த திருநுள்தாவி-
- 5 ளக்கு [தி]ந்நுக்கு வீட்ட சாவாமுவா பெராடு தொண்ணூறு | — பதுவெழு[தி]ர ரெசெ[தி] [தி\*]

## No. 470.

(A.R. No. 177 of 1894).

ON THE EAST WALL OF THE SECOND PRAKARA OF THE SAME TEMPLE; RIGHT OF ENTRANCE.

- 1 ஸ்ரீ [தி\*] ஸ்ரீ [தி\*] ஸ்ரீ [தி\*] ஸ்ரீ [தி\*] ஸ்ரீ [தி\*] ஸ்ரீ [தி\*] ஸ்ரீ [தி\*] ஸ்ரீ [தி\*] ஸ்ரீ [தி\*] ஸ்ரீ [தி\*]
- 2 (அரிய) இராயவீபாடன் பாஷைசு
- 3 த[தி]பபூர[தி] பர்கண்டன முவராயர்கண்டன
- 4 ஸ்ரீவிராஜேசுரையுடையற்குச் செவலாந்ந [தி] விசுந்தி
- 5 வருஷத்து காத்திகை மாதம் உயி வ திருக்கமுக்குன்றமுடையபாடிசு . . . . .
- 6 கு கொண்டவா[தி]ன் . . . . . திருமலையாளுடைபாடி
- 7 . . . . . குடுத்த பசு யெரு ம
- 8 . . . . . க்கு பசுவும் . . . . . ம ஸ்ரீமாதெழு[தி]ர ரெசெ[தி] [தி\*]

Read as follows

## No. 471.

(A.R. No. 178 of 1894).

ON THE SAME WALL.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] இராசநாராயணன் சம்பூராயர்க்கு யாண்டு ௩ ஆவது ஜயங்கொண்டசொழமண்டலத்து களத்தூர்கொட்டத்து திருக்கழுக்குன்றத்து உடையார்
- 2 திருக்கழுக்குன்றமுடையநாயன(ர)ர் திருந(ர)ந்த(த)தாவிளக்கு[க்\*]கும் மல்லிநாதர் ஆன [ச]ம்பு இராயர்
- 3 தந்தருளின பசு எட்டு(மு)ம் இம்மண்டலத்து செய்யாரில் [இ]ருக்கும் மன்றாடிகளில் தாழ்கொன்
- 4 கரிகாலசொழகொன் சூரியனென் இ[ப்பசு] எட்டும கை[க்\*]கொண்டு திருவிளக்கு காலம(கை)
- 6 கைக்கொண்டு ஆண்டு ஒன்றுக்கு செலவு இராசகெசரிநாழியால் அளக்கும் நெய் இ[ரு\*]-
- 7 நாழிஉரியும் செலவு . . . . .
- 8 இவன் சம்மதித்து ச<sup>1</sup>

## No. 472.

(A.R. No. 179 of 1894).

ON THE SOUTH WALL OF THE SAME PRAKARA.

Published in *Indian Antiquary*. Vol. XXI, pp. 281 ff. and the  
*South-Indian Inscriptions*, Vol. III, No. 75).

## No. 473.

(A.R. No. 180 of 1894).

ON THE SAME WALL.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] புகழ்மாதா விளங்க ஜயமாதா விரும்ப நீலமகள் நிலவ மலர்கள் புனர உரி-  
மையிற்சிறை மணிமுடி சூடி மீநவர் நிலைகெட வில்லவர் சூலைதர எனை -
- 2 மனநவ ரிரியலுற் நிழிதர திககனை த்து னன் சக்கர நடாத்தி வீரவீரஹாஸத்து அவநி-  
முழுதுடையாளொடம வீற்றிருநருளிய கொராஜகெசரிவநாராக வககரவத்-
- 3 திகள் ஸ்ரீகுலொத்துகசொழகெவர்க்கு யாண்டு உயந ஆவது ஜயங்கொண்டசொழ-  
மண்டலத்து ஆழர்க்கொட்டத்து குமிழிநாட்டு வாரவன்மாதெவிச்சு-
- 4 ஷெ-திமங்கலத்து நடுவில் ஸ்ரீராஜேசுரசொழவிண்ணகராழ்வான் கொயிலில் ஊர்கொ-  
வலை செபியிருக செப்பெட்டு ஸாவநம் திருக்கழுக்குன்றம் நாப்பாலெல்லே -
- 5 யும் பாக்க புரவுவரிதிணைக்களம் செக்கிழார் சொற்படி இவலூர் ஸெவெக்கு  
சமைக காரம்செட்டு ஷெ-திமங்கலத்து முப்பிரால்சு குமாரலூரிகுமவித்தனும்  
உறுப்புட்டு-
- 6 க் கொவிசுபட்டனும் கிராஞ்சி தொரணசூரக்கிரமவித்தனும் குரவி குமாரலூரிலிட்ட-  
னும் திருக்கழுக்குன்றத்து ஸ்ரீராஜேசுரக கண்காணி நமிநகி அடிகளும் வ-ஓஜிக்கு-
- 7 ம நம்பி ஸிவராஜபண்டிதரும் சிவஸுராஜ[ண\*]ன் கெக்கிணை-ஓர்த்திபட்டனும் பநா-  
ஷெ-திமங்கலத்து பலவிளக்குபிள்ளையும் தெவர்கள் சுசராபிடாரனும் வெள்ளாளன்
- 8 சடையூர்கிழவன் கயிலாயம் பொன்மபலனும் பாரசிவன் குலாவும் வாரவன்மாதெவி-  
வதுஷெ-திமங்கலத்து கரணத்தான் பிசசன குழைஞ்சானும் கண்காணி ஆக [பா]-
- 9 ர்த்தபடி களத்தூர்கொட்டத்து களத்தூரநாட்டுத் தெவதாநவாஜதெயம் உணணிங்க-  
லாக பிடிநடபடி திருக்கழுக்குன்றத்து தென்னல்லை வெய்யாற்றெரித் தா-
- 10 ன்நம்மெ உற்று இதனை இடத்திட்டு திருக்கழுக்குன்றத்து தென்னல்லை தான் கிடக-  
வாறெ கிழக்கு நொக்கியும் தென்கிழக்கு நொக்கியுஞ் சென்று [பளி இடு]பா-
- 11 மையெ யுற்று இதனை வலத்திட்டு இவெல்ல தான்கிடகவாறெ வடக்கு நொக்கியும்  
வடகிழக்கு நொக்கியுஞ் சென்று இரட்டைகரும் இன்னடுவில் ஆயில-

<sup>1</sup> A few letters have not been cut in the last two lines of this inscription.



- 12 மரமெ உற்று இதனை இடத்திட்டு கிழக்கு நொக்கியும் வடகிழக்கு நொக்கியுள் சென்று திருக்கழுக்குன்றத்து தென்கிழமுலையில் விள[ா]மரமெ உற்று தெற்கினனும் கிழ-
- 13 க்கின்தும் இமரத்தை வலத்திட்டு இத்திருக்கழுக்குன்றத்து கிழவல்லைதான் கிடனவாறெ வடக்கு நொ[க்க]பும வடமெற்கு நொக்கியுள் சென்று புற்றெ உற்று இதனை இடத்திட்டு
- 14 இவ்வெல்லை தான் கிடனவாறெ வடக்கு நொக்கிச் சென்று வழிக்கரைப் பாதையெ உற்று இதனை இட[த்தி]ட்டு இவ்வெல்லைதான் கிடனவாறெ வடக்கு நொக்கியும் வடமெற்கு-
- 15 கு நொக்கியுள் சென்று ஆலமரமெ உற்று இதனை இ-த்திட்டு இவ்வெல்லை தான் கிடனவாறெ வடகிழக்கு நொக்கிச் சென்று நாலமரமெ உற்று இதனை வலத்திட்டு
- 16 இவ்வெல்லை தான் கிடனவாறெ வடக்கு நொக்கியும் வடகிழக்கு நொக்கியுள் சென்று இலுப்பைமரமெ உற்று இதனை வலத்திட்டு இவ்வெல்லை தான் கிடனவாறெ வடமெற்கு நொ-
- 17 க்கிச் சென்று கல்மெப்பாறையெ யுற்று இதனை இ-த்திட்டு இவ்வெல்லை தான் கிடனவாறெ வடமெற்கு நொக்கிச் சென்று திருக்கழுக்குன்றத்து தெவார்மலையில் வடகிழமுலையில்
- 18 புற்றெ யுற்று இதனை யிடத்திட்டு மெற்கு நொக்கியும் வடமெற்கு நொக்கியும் சென்று யினகுருநெ உற்று இதனை இடத்திட்டு இவ்வெல்லை தான் கிடனவாறெ மெற்கு நொக்கிச் செந்-
- 19 யு திருக்கழுக்குன்றத்து வடவெல்லையில் பூத்தொண்டங்குழி மென்று பெர்கூவப்படுவ குழியெ யுற்று இதனை வலத்திட்டு இவ்வெல்லை தான் கிடனவாறெ மெற்கு நொக்கிச் சென்று தி-
- 20 ரான்புளியெ யுற்று இதனை இடத்திட்டு மெற்கு நொக்கிச் சென்று திரள கல்லை உற்று இதனை இடத்திட்டு மெற்குநொக்கிச் சென்று திருக்கழுக்குன்றத்து வடமெல்முலையில் பீனிக்குற்றெற்று பெ-
- 21 ர்கூவப்படும மலையடியெ உற்று வடக்கிந்தும் கிழக்கிந்தும் இம்மலையை இடத்திட்டு இவ்வெல்லை தான் கிடனவாறெ மெற்குநொக்கிச் சென்று ஒழுக்குமலையெ உற்று வடக்கினனும் இம்மலை-
- 22 ய யெறி திருக்கழுக்குன்றத்து மெல்லை தான் கிடனவாறெ இம்மலை முகடெ தெற்கு நொக்கிச் சென்று இம்மலை முகடெ இழினு தெற்குநொக்கிச் சென்று குமிழங்குழியெ வலத்திட்டு தெற்குநொக்கிச் செ-
- 23 சன்று நரைப்பாக்கத்து வடவெல்லையை யுற்று இவ்வெல்லை தான் கிடனவாறெ களத்தூர்க்கொட்டத்து களத்தூர்நாட்டு நாழலூர் மெலையெரிய வடகடையெ உற்று கிழக்குநொக்கிச் சென்று நாழலூர்-
- 24 ர் பிடாரிகொயிலை வலத்திட்டு இவ்வெல்லைதான் கிடனவாறெ கிழக்குநொக்கிச் சென்று நாழலூர் மஹாபெவர் கொயிலை வலத்திட்டு இவ்வெ[ல்\*]லை தான் கிடனவாறெ கிழக்குநொக்கிச் சென்று நாழ-
- 25 லூர்க கிழை எரியில் தெற்கடைய காணி ஆரைக்காணி நீக்கி இவ்வெல்லை தான் கிடனவாறெ இவ்வெரியில் தென்கிழக்கு நொக்கி எரிகரையை யெறி இதனை தென்கிழக்கு நொக்கியும் கிழக்கு நொக்கி-
- 26 யுள் சென்று பெரிய படர்மாவெ உற்று இதனை வலத்திட்டு இவ்வெல்லை தான் கிடனவாறெ நாழலூர் வடகிழை வெம்பெ உற்று இதனை வலத்திட்டு தெற்கு நொக்கியும் தென்மெற்கு நொக்கியும் சென்று நாழலூர்க் கிழை-
- 27 மு எல்லை தான் கிடனவாறெ தென்மெற்கு நொக்கியும் மெற்குநொக்கியுள் சென்று காரணப்பூண்டியிர் வடகிழமுலையிர் பாதையை உற்று இவ்வெல்லை தான் கிடனவாறெ இதனை யிடத்திட்டு கிழக்கு நொக்கியும் தென்கிழக்கு நொக்கியும் சென்று
- 28 வெய்யாற்றெரியில் தான் மரமெ உற்றது இததெவதான வுழுவெயம் நாற்பாவெல்லைடம் ஸ்ரீவாநவன்மாதெவி எற்றுவித்த உடையார் ஸ்ரீராஜேசுரெசொழபெவர் பிடி நடப்பித்து ஸாலநெ செயவித்த [செப்பெட்டின்ப]டி இவை ஶ்ரீஜெஸ் [பிச்சந] குழை-
- 29 ளான் எழுத்து இது பத்துவெய்யா ரகெசு [||\*]

No. 474.

(A.R. No. 181 of 1894).

ON THE SAME WALL.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] சகலபுவநச்சக்காவத்திகள் அவநியாநப்பிறந்தார் கொப்பெருஞ்சிங்கதெவர்க்கு யாண்டு உயக வது கும்பராயற்று வ-குல-வெசுத்து உத்தியையும் ச-

- 2 நிக்கிழமையும் பெற்ற உத்திரட்டாதி நாள த்[ய\*]ங்கொண்டசொழமண்டலத்து களத்-  
தூர்க்கொட்டத்து தநீயூர் திருக்கழு[க\*]சுவாத[ந்\*]து உடையார் திருக்கழுக்குன்ற-  
முடை-
- 3 டய நாயனார்க்குக் கண்ணுடைப்பெருமானான இரா[ஜ\*]ரா[ஜ\*]கடங்கொண்டா(ர)-  
ற்கு புக்கமெய்ப்பார் [ப]ரணியார் மகனார் பஞ்சநெக்வாணராக நிலகங்கரயற்கு புக்க  
சொழிங்கநாச்சியார் வீட்-
- 4 ட திருநந்தாவிளக்கு இ இவவி[ள\*]க்கு அரையில் [க]ரண்டார் சித்திரமெழிக்கொன்  
அடைப்பில் வெண்மணில் அருளாளகொன் மகன் பெருமாளென் கைக்கொண்ட பச  
சுக்கு திருநு[ந்\*]தா-
- 5 விளக்கு அரைக்கால் அரச[பு]ரந்தரக்கொன் அடை[ப்\*][பு]க்கு வைவமுதூர்த் தாழிக்-  
கொன் மகன் தெவன உள்ளிட்டார் கைக்கொண்ட பச நாலுக்கு விளக்கு அரைக்கால்
- 6 திருக்கழுக்குன்றகொன் அடைப்பில் தெவக்கொன் மகன் கூத்தநென் கொண்ட பச  
இரண்டெக்கு விளக்கு மாகாணியும் . . . . . மணியந்தை தெவர் . .  
ண்டக்-
- 7 கொன் . . . . . ங்கனென் கொண்ட பச இரண்டிக்கு விளக்கு மாகாணியும் . .  
. . . . . ல்லெருக்கும தெவக்கொன் மகன் சூரியகொன் கொ-
- 8 ண்ட பச நாலுக்கு விளக்கு அரைகாலும் ஆக விளக்கு அரை இது பன்மாறெமையா  
ரகைஷ [||\*]

## No. 475.

(A.R. No. 182 of 1894).

ON THE SAME WALL.

- 1 [ஹூஷ்] ஸ்ரீ [||\*] த்ரஹுவ[நசசக்கரவத்திகள்] ஸ்ரீமத நரயும் சமுமுங் கருஆரும் பா[ண்டி]-  
யன் மு[டித்தலைபு]ங் கொண்டு வீரர் அஹ்ஷெச[மும் விஜய]ரஹ்ஷெசமும் பண்ணிய-  
ருளிய திரிபுவநவிரதெவர்க்கு யாண்டு நயெ வது திருமலைமெல் உடையார் [திரு]க்கழு-
- 2 க்குன்றமுடைய நாயனார்கொயில ஆகிசெணுதா தெவர்கன்மிகளுக்கு புழற்கொட்டத்து  
மணவியி விருக்கும மன்றாடிக் குடிமக்களில் சங்கரக்கொனும் கெசவக்கொனும் கண்-  
ணக்கொனும் இம்முலொம பிடிப்பாடுத் திட்டிக்குடுத்த பரிசாவது
- 3 பிள்ளையார் விசநாரசங்கதெவர் எங்களபெரில் கடைமையி[ழி]த்து தந்த திருமுகப்படி-  
க்கு நாங்கள் கடவொமான திருநந்த[ர]விள[க்\*]கு முக்காலுக்குச் செல விராசகெ-  
சரியால் ஆண்டு ஒன்றுக்கு அளக்கு[ம\*] நெய தொண்ணூற்று நாழிக்கு நாங் -
- 4 கள் அளந்த நெய் முப்பது நாழி நிக்கி நெய் அறுபது நாழியும் நாங்களும் எங்கள் வங்-  
கூத்தாரும் சந்திரா[தி\*]த்தவரை செலுத்தக்கடவொமாகச் சிலாவெகை [ப\*]ண்ணி-  
க்குடுத்தொம் இம்முலொ[ம\*] இவை சங்கரக்கொன் தாழிக்கொ-
- 5 ன் எழுத்து இவை கெசவக்கொன் எழுத்து இவை கண்ணக்கொன் எழுத்து இப்படி அறி-  
வுக்கு கண்டன் மாந்நிழவன் செநதகொ[ன்\*] எழுத்து இப்படி அறிவுக்கு காரிகைக்-  
குளத்துழான் திருவிதிமுநீவ ரெழுத்து இப்படி அறிவுக்கு காரிகைக்குளத்துழா-
- 6 ன் திரு[ப்பு]விவநமுடையான் எழுத்து இதுபன்மாறெ[ஹூ\*]ர நகைஷ ||—

## No. 476.

(A.R. No. 183 of 1894).

ON THE WEST WALL OF THE SAME PRAKARA.

- 1 ஹூஷ் ஸ்ரீ [||\*] கடல சூழ்ந்த பார்மாத[ரு]ம் பூமாதருங் கலைமாதரு மடல் சூழ்ந்த பொர்  
மாதருஞ் [சீ]ர்மாதரு மமர்ந்து வாழ நாற்கடல்சூழ் [பு]வியெழும் பா[ற்க]டல்பொற்  
[பு]கழ் பரப்ப ஆகியுசமா . . . . .
- 2 தி[ரு\*]முடி புனை [த்]ருளி அ[று]சமையமு மைம்பூதமு நெறியினின்று 1பாவிவ்பத்  
தென்[ன]வருஞ் செரலருஞ் சிங்களரு முதலாய மன்நவர்கள் திமைகமத்து வந்தீண்-  
டிச் செஃப்ப ஊழி ஊழி ஒருசெங் . . . . .
- 3 தளிப்பச் செமபொந் விசலிஃலாவநத்து உலகுடை முக்கொக்கிழாநடிகளொடும் வீற்-  
றிருந்தருளிய கொப்பகெஸரிபற்யராக த்ரஹுவநஹூசுவதிகள் ஸ்ரீநாஜாயநாஜெ-  
வற்கு யாண்டு ஒன்பதாவது ஜயங்கொண் . . . . .

- 4 [ட]லத்துக கள[த்]தூர்கொட்டத்து களத்தூரகாட்டுத் திருக்கழுக்குரத்து உடையார் திருக்கழுக்குரமுடையாற்று, சோழமண்டலத்து உயக்கொண்டவளநாட்டு அம்பர்-  
நாட்டு வாகமகுடி [ரா]ன் குடைபாத . . . . .
- 5 ற்றம்பல முடையாகெந இன்மாயகார்க்கு நான் வைத்த திருத்தாவிளக்கு ஒன்றொ  
ஒன்றொசுகும விட்ட சாவாழ்வாப பெரொ ருட்டு நூறடி முப்பத்தைஞ்சும் இன்  
மாயகார் திருத்தாவிளக்கு[க்கு] [ ]

## No. 477.

(A.R. No. 184 of 1894).

ON THE SAME WALL.

- 1 ஸ்ரீ ஸ்ரீ[ ] தூர்கொட்டத்து கொன்றின்மைகொண்டான் ஜயக்கொண்டசொழ-  
மண்டலத்துக் களத்தூர்கொட்டத்துத் திருமண்டி[ ]ற்றுத் திருமண்டியாறுடை-  
யார் கொயிற் தெவாகன்மிக்கும ஸ்ரீமாதேவி[ ]கணகாணி செய்வார்களுக்கும்  
[ ]கா-
- 2 லத்துக்கு வெட்டிக்கும காட்டாளுக்கும் திருமடவிளாகத்துக் குடி இருப்பாரைத் தநீஇ-  
றை தட்டாரப்பாட்டம் உள்ளிட்டு அமரகவம கண்டிலுக்கிற காசம [ ]லும  
இக்கொயிற் திருப்பணிக குடலாட்டப் பெர ம் கடவதாகப் பெரவெணுமென்று வில்-  
வவராஜன நமக்குச் சொன்ன[ ]ம
- 3 கொண்டு நீமத்தன் செலுத்தவம் வெட்டிக்கும காட்டாளுக்கும் தநீயிறை தட்டாரப்-  
பாட்டம் உள்ளிட்டு அமரகவம கண்டிலுக்கிற காசம வெல்லுக் கககொண்டு இக்-  
கொயிற் திருப்பணிசெய்யவும் பன்னுக எழுதினா திருமத்தாஜலை தெற்புடைச்-  
சொழ[ ]ரா-
- 4 ஜனெழுத்து இவை தொண்டமா னெழுத்து மாண்டு முப்பத்து நாள் இருநூற்று  
நாற்ப[ ]து இது பனமாதெசா ருடு [ ]

## No. 478.

(A.R. No. 184-A of 1894).

ON THE SAME WALL.

- 1 தூர்கொட்டத்து கொன்றின்மைகொண்டான் ஜயக்கொண்டசொழமண்டலத்து  
சக்காட்டுகொட்டத் [ ]-
- 2 ரான மடத்துப் பரிசார[ ]க[ ]க்குத் தங்களுக்குக் கொற்றுக்கும் புடவை முதலுக்-  
கும் மடம ஆழிவுசொர வெணடுவனவைவிடாககு இறுப்பதாகப் பரணரயினூயிரிலெ  
பன்னிருவேல் நீலம் முப்பத்துநாலாவது பசானமுதல ஆதராயம் பாட்டம உட்பட  
மடப்பு[ ]ம
- 3 செய்பக்கடவதாகச் சொலவிக் கணகரிலும ிட்டுக்கொள்ளக்கடவார்களாக வரிக்குக்  
கூறுசெய்வார்களுக்கும சொன்னொம இந்நீ[ ] முப்பத்துநாலாவது பசான முதல்  
ஆதராயம் பாட்டம உட்பட மடப்பு[ ] இறையியாகவம வெட்டி காட்டாள  
உள்ளிட்டு ஒடுக்குங் காச மடம ஆழிவு[ ]ரா-
- 4 த்து இவை வானாகா, நெழுத்து இவை செகுகவா, நெழுத்து இவை தொண்டை-  
மா நெழுத்து இவை சிக்கார நெழுத்து மாண்டு முப்பத்துநாள் [ ] இரு-  
நூற்று நாற்பது இது பனமாதெசா [ ]

## No. 479.

(A.R. No. 185 of 1894).

ON THE INSIDE OF THE EAST WALL OF THE THIRD PRAKARA OF THE SAME TEMPLE ;  
RIGHT OF ENTRANCE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [ ] அராயிபாடா பானவாகுத் தப்புநாயர்கொடன் [ ]விரகுமார  
ம [ ]ணஉட[ ]பர்க்குச செவ்வாநின்ற அனந்தவருஷ-
- 2 த்து கன்[ ]நாயற்று [ ]அபா[ ]பகூத்து சமயிடி வெள்ளிக்கீழமையும் பெற்ற புன[ ]-  
பூசத்து நாள் ஜயக்கொண்டசொழமண்டல-

[ ] is a correction from [ ]

- 3 த்துக் களத்தூர்க்கொட்டத்து திருக்கழுக்குன்றத்து உடையார் திருக்கழுக்குன்றமுடைய நாயனார் கொயில தொண்டகனைய-
- 4 [ன் திரு]க்காவணத்து ஸ்ரீமாதேவஸூ[ரகளு]ம் இன்னாட்டு செங்கலங்கிழான் திருப்பிலவாயிலுடையார் [வென்ற]பாண[ன்\*]
- 5 [ஆதி]த்தெவரும் [தன]வான் அமரபதிகாத்தாரும் காரைகிழான் பொன்னம்பலக்-கூத்தரும் கைக்கொளர் கைக்கொள முதலிகளும்
- 6 [நிறைவற] நீறைந்து இருந்து முன்னாள் பிறமாதிரி வருஷத்து கல்லறை திறந்து குன்ற-வாணப்பெருமாள் திருவாசியிலே நூறறு ஐம்பது
- 7 பொன் சொ[ரு]கையில் இதக்கு திருமெய்[காவ]வான் திருக்கழுக்குன்றப்பட்டந் முதலி-யாணக் கெட்ட அளவில் திருவெறகாவுடையான் மருக-
- 8 ன ஆய்த்தான் கல்லறை திறந்து பொன்உ[ரி]த்து மிள அடைத்து சாந்து இடுகை- [க்கெ]முதலியான் கண்டுபிடிக்கையில் இந்தச் சொரிந்த பொன்னு-
- 9 ம் இத்தால் வந்த அத்தமான் பிள்ளைமான் மானமான் இனக்குப்பர[ம் எ]ன்று தன் கை எழுத்தாவெ முதலிகையில் இந்த முத[ல்\*] இற்றை [நாள்]
- 10 முதலியான் காட்டுகையில் ஆய்த்தார் ஒடிப்பொகையில் இந்த சிவத்தரோகத்துக்கு இவனுடையவும் இவன் பிள்ளை ஆளர் உடைய[வு]மான
- 11 மனையும் இறங்கல் இட்டு விற்றுப் பண்டாரத்து ஒடுக்கி நிருபப் படிக்கு பொகக அண்-ணர் திருப்பணி [ஆள் அருவரைத்] திருப்பணிககு
- 12 இப்பணம் அாடுய இப்பணம் எண்ணூற்று ஐம்பதக்கும் நாற்பத்துஎட்டு வட்டத்து [இவ]ன் காணி ஆள நாள் ஆறரையும் முப்பதுவட்டத்து
- 13 ப்பூசைநாள் பத்தும் மனை நாலும் சண்டெழாரப் பெருவிலை ஆவதாகவும் இக்காணி நாள் பதினாறரைக்கு பன்மாதேவஸூரப்பட்டர் கொண்-
- 14 ட நா[ள்\*] ஒன்மெகாலும் உருத்திரபண்டிதர் கொண்டநாள் ஒன்மெமுக்காலும் குன்ற-பட்டர் கொண்ட நாள் ஒன்மெ . . . ம் மாதேவப்பட்டர் கொ-
- 15 [ண்ட\*] நாள் ஒன்றும் பரமேஸ்வரப்பட்டர் கொண்ட நாள் அரையும் திருநா . முடையார் கொண்ட நாள் ஒன்றும் பூசை நாளில் உருத்திரபண்டிதர் கொ-
- 16 ணட[நா]ள் முன்றும் சந்திரமெவுளிப்பட்டர் கொண்ட நா[ள்\*] முன்றும் மாதேவப்பட்டர் கொண்ட நாள் நாலும் ஆக நாள் பதின் ஆறரையும் . . . . .
- 17 ற்றும் விற்று திருப்பணிக்கு இட்ட பணம் எண்ணூற்று ஐம்பதும் ஒடுக்கினமைக்கு ஆதிசண்டெழாரவெளான் எழுத்து இவை[ப-]
- 18 ன்ம]ரமேஸ்வரவெளான் எழுத்து சிகாழிநாடன் எழுத்து இவை ப[ல] பன்மாதேவஸூ-ரப்பட்டர் எழுத்து இவை உருத்திரபண்டிதன் எநெழுத்து
- 19 இவை மாதேவப்பட்டன் எழுத்து இவை வெங்காலப்பட்டன் எழுத்து இவை குன்றபட்-டன் எழுத்து இவை திருச்சிற்றமலப்பட்டன் எழுத்து
- 20 இவை சந்திரமெவுளிப்பட்டன் எழுத்து இவை திருக்கழுக்குன்றப்பட்டன் முத[லி]யான் எழுத்து இக்கொ[பிற்கணக்கு] இவை ஆதியூர் உடைய
- 21 . . . . . தவெளான் எழுத்து இவை சித்திரமெழிவெளான் எழுத்து இவை அபிமானபூஷணவெளான் எழுத்து இது பன்மாதேவஸூர ரகை [||\*]

No. 480.

(A.R. No. 186 of 1894).

ON THE WEST WALL OF THE TRIPURASUNDARI SHRINE IN THE SAME TEMPLE.

- 1 ஸ்ரீகொற்சடைபன்மரான திருபுவநச்சக்கரவர்த்திகள் எம்ம-
- 2 ண்டவமுங்கொண்டருளிய ஸ்ரீசந்தரபாண்டியதெவற்கு யா-
- 3 ண்டு கூ வது மிதநநாயற்று அபரபகூத்து நவமியும் நாயற்றுகிழமை-
- 4 யும் பெற்ற இரெபதி நாள் ஜ[ய\*]ங்கொண்டசொழமண்டலத்து களத்தூர்-
- 5 காட்டத்து திருக்கழுக்குன்றத்து உடையார் பொனிட்டிசாமுடையனையன-
- 6 ர் கொயிற் தானத்(தானத்)தாற்கு உடையார திருக்கழுக்குன்றமுடையநாயன-
- 7 ர் கொயிலில் திருநுந்தாவிளக்குக்கும் மன்றாடி அடைப்புத் திரு[ரு\*]க்கழுக்குன்ற-
- 8 க்கொளும் அரசபுரந்தரக்கொளும் சித்திரமெழிக்கொளும் பெரியநா-
- 9 ட்டுக்கொளும் இந்நால்வரொம் மெய்ப்பூட்டுத்திட்டிக்குடுத்த பரிசா-
- 10 வது உடையார் பொனிட்டிசாமுடையார் கொயிலுக்கு பாண்டிமண்டலத்து [ம]ர-
- 11 டக்குளக்கிழ் மத[ரை]யில் காமன் அரசனான அதிவருவான்தெவன் [சந்திர]ரதித்தவரை

- 12 யும் செல்வதற்கு வைத்த திருநந்தாவிளக்கு ஒன்றுக்கு [வி]ட்ட சாவாமுவா பெ[ராடு-  
தூ]-  
13 [அ]ம இவ[வா]டு தூம கைக்கொண்டி நாள ஒன்[அ]க்கு இராசகெசரியால் அளக்-  
கும் நெய்  
14 உழக்கால வந்த நெ[ய் சந்திராதித்த]வரையும் நாட[களும எங்கள் வங்குத்தா]ரும்  
அளக்கக்கடவொமாமெனும் இது<sup>1</sup>

## No. 481.

(A. R. No. 187 of 1894).

ON THE SAME WALL.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொற்சடைபன்மரான திருவநகரசக்கரவத்திகள் எம்மண்டலமும் கொ-  
ண்டருளிய சுந்தரபாண்டியதேவற்கு யாண்டு கூ வது வைகாசி மாதம் இரண்டாந்  
தியதி நாள் திருக்கழுக்குன்றத்து உடையார் பொனிட்ரசுமுடையநாயனார் கொயி-  
லுக்கு ஆதிசண்டெசுரதேவர்கள்மிகளொம் இயூர் உடையார் திருக்கழுக்குன்ற-  
முடைய நாயனார் கொயிலில் பூசிக்கும் சிவருத்திரபண்டிதரு[ம்\*] சிவமுத்திபட்டரும்  
தருணெந்துசெகரப்பட்டரும் திருக்கழுக்குன்றமுடையானப்பட்டரும் சிவஜோ-  
2<sup>2</sup> னபண்டெரும் சந்திரபூஷணப்பட்டரும் இவ்வனைவரொம் உபையத்திட்டுக் குடுத்த பரிசா-  
வது உடையார் பொனிட்ரசுமுடையநாயனாரைப் பூசிக்கப் பூசைபெறறுக்கு நாங்-  
கள் பொன்கொண்டு பொலிசையூட்டுக்கு நாயனார் இராசாகசன் நாயனார் முதலிக-  
ளில் மாடக்குளக்கிழிதது மதுரையில் காமன் அரசனான அதியமானதெவர் பக்கல்  
நாங்கள் உபையங்கொண்டு இவ்வாண்டை வைகாசி மாதம் இருபத்து இருண்-  
டாந்தியதி முதல் சந்திராதித்தவரைக்கும் நாள் ஒன்றுக்கு அரிசி நாழிஉரி இவஅரிசி  
நாழிஉரிக்கும இ-  
3 வர்பக்கல்க் கொண்ட பணம் உயெஇ இப்பணம் இருபத்து இரண்டரையும் கைக்கொ-  
ண்டு இவஅரிசி நாழிஉரியும் பூ[சைப்]பெறறுக்குக் கைக்கொண்டு இன்னான் முதல  
சந்திராதி[த்\*]தவரையும் பூசிக்கக் கடவொமாகச் ச[ம்\*]மதித்து உபையத்திட்டுக்  
குத்தொம் இவ்வனைவரொம்  
4 இவை சிவருத்திரபண்டி[டி]க(ர)லு இவை . . . . .<sup>3</sup> டையான் பட்-  
டலு இ[ப்\*]படிக்கு இவை தருணெந்துப்பட்டலு இப்படிக்கு [இது] ஸ்ரீமாஹேஸ்வர  
ராகசு[||\*]

## No. 482.

(A. R. No. 187-A of 1894).

ON THE SAME WALL.

- 1 ஸ்ரீ கொற்சடைபன்மரான திரிபுவனச்சக்க[ர\*]வத்திகள் ஸ்ரீ எம்மண்டலமும் கொண்ட-  
ருளிய சு-  
2 நதரபாண்டியதேவற்கு யாண்டு கூ வது வைகாசி மாதம் இருபத்துஇரண்டாந் தியதி  
நாள் உடையார் பொனிட்ரசுமுடையநாயனார் கொயிலுக்கு ஆதிசுஹேஸ்வர-  
தேவர்கள்மிகளொம் உடையார் திருக்கழுக்குன்றமுடையநாயனார்<sup>1</sup> கொயிலில்  
காணிஉடைய [நாற்]பத்தெ[ட்\*]டு வட்ட-  
3 த்தில் சிவப்பிராமணரொம் உபைய[த்திட்டுக் குடுத்த பரிசாவது உ]டையார் பொ-  
[னி\*]ட்ரசுமுடையநாயனார்க்கு அமுதுபடிக்கு நாங்கள் பொன் . . . ட்டுக்கு  
நாயனார் [ராஜாகசன்]நாயனார் முதலிக[ளி]ல் மாடக்குளக்கிழி மதுரையில் காமன்  
அரசனான அதியமானதெவா பக்கல் நாங்கள் உபையங் கொ-  
4 ண்ட இவ்வாண்டை வைகாசி மாதம் இருபத்து இரண்டாந்தியதி முதல் சந்திராதித்-  
தவரைக்கும் நாள் ஒன்றுக்கு நானாழியுரி அரிசி சிபலி . . . லெ அமுதுபடிக்கு  
அளந்து அமுது ஆக்கி அமுது செய்தருளப்பண்ணி எங்கள் திருப்பரிசாரப்பெற்றுக்கு  
உடலாகச் சொறு கொள்ள இவ்வரிசி நானாழி உரிக்கும் இவாபக்கல் கைக்கொண்ட  
பணம் சுயெஇ இப்பணம் அறுபத்தெழரை[யு\*]ம் கைக்கொண்டு இவஅரிசி நானாழி  
உரியும் இக்கொயிலில்<sup>1</sup> அளந்து அமுது செய்து அருளப்பண்ணி எங்கள் திரு[ப்\*]ப்-  
பரிசாரப்பெற்றுக்கு உடலாகக் கைக்கொள்ளக் கடவொமாகச் சம்மதித்து உ-

<sup>1</sup> The syllables பன்ஹேஸ்வர ராகசு are missing at the end of the inscription.

<sup>2</sup> Read பண்டிதரும்.

<sup>3</sup> A portion of the inscription is left uncut.

<sup>4</sup> The portion enclosed in brackets is completely worn away.

- 5 பயத்திட் [டு\*]க் குத்தெதாம் இக்கொயில் நாற்பத்து எட்டு வட்டமுடைய சிவப்பிராம-  
ணரொம் இவை காலகாலபட்டன் எழுத்து இவை திருக்காளத்திபட்டன் எழுத்து  
இவை உருத்திரபட்டன் எழுத்து இவை திருக்கழுக்குன்றபட்டன் எழுத்து இவை  
ஆண்டா[ள்\*]பட்ட[ன்\*] எழுத்து இவை அருதணப்பிள்ளை எழுத்து இவை பொன்-  
னம்பலக்கூத்தன் எழுத்து இவை தருணைந்துசெகரபட்டன் திருக்காளத்தி உடை-  
யான் எழுத்து இவை திருக்கழுக்குன்றமுடையான் எழுத்து இவை திருச்சிற்றம்பல-  
பட்டன் எழுத்து இவை நாற்பத்தெண்ணாயிரம்பி எழுத்து இப்படிக்கு இவை  
ஸ்ரீமாதேவஸூர
- 6 ரகெஷ [||\*]

## No. 483.

(A.R. No. 188 of 1894).

ON BOTH SIDES OF THE ENTRANCE INTO THE SECOND PRAKARA OF THE SAME TEMPLE.

- 1 ஸுவீ [||\*] ஸீஸூஜமாயார ஸொகெகூஉதிமக ஸொராபாரிஸாயவ கொஉவஸ-  
கீ-உ-உக லகாஜீவகூணதஜிதீயாரி லொககூஉசெகூகூலீஸ கண-பாடராஜ-  
விசுராவண காககரிக-புடவாக[ம\*] விவியரிவ-உ-உ-பீ-உ-ந வீரகண[டு\*]காவா-  
உவிவிந-
- 2 [உ]வஉஉக காஹீவாரவராயீஸூர மணவகீஹரிணஸா[உ-உ-உ]உ தெல்-உ-உரவ-  
விரவிகவி[ர\*]தீஷெக வர[ண]கராஜவரதீஷாவக ஶஹாராஜாயி(ர)ராஜ வ-  
பேஸூரதிரஹவகவகுவத்திகள் ஶ்ரீஸ-உ-உவாணியபெவற்கு யாண்டு கவது இஷவ-  
நா[ய]ற்று வ-உ-உ-பீ-உ-ந பஞ்சமியும் செவவாய்க்கிழை-
- 3 மயும் பெற்ற புணர்பூசத்து நாள் செயங்கொண்டசொழமண்டலத்த களத்தூர்கொட்-  
டத்து திருக்கழுக்குன்றத்து உடையார் திருக்கழுக்குன்றமுடையநாயநார் [டு]காயில்  
ஆகிஸஸூரதெவர்கனமிகளொம் பாண்டிம[ண்]டலத்து மாடக்குளக்கிழ மதுரை-  
யில் நாயனார் இராஜாக்கள்[நா]யனார் முதலிகளில் காமன் அரசனான அதியமான்-  
தெவர்-
- 4 க்கு காணி விலைபுரமானம பண்ணிக்குடுத்த இ[வ்]லூர் மெலைத்திருவிதியில் மெல்சிறகில்  
தென்பார்க்கெல்லை திருவெண்காடுடையான் திருநந்தலனத்து தெற்கில் தூரவில்  
தென்புரிவாய் உட[பட] வடக்கும் மெற்பாற்க்கெல்லை நஞ்சை நிலம் . ன்றி வட்டம்  
நத்தப்புவம் கிழ்வரம்புக்கு கிழ-
- 5 க்கும் வடபார்க்கெல்லை தமுழதரையவதிக்கு தெற்கும் கிழபார்க்கெல்லை திருவிதிச்-  
செவவைக்கு மெற்கும் இன்னாற்பார்க்கெல்லைக்கும் நடுவுப்பட்ட நிலமும் இன்றிலத்தில்  
மெ(ன்)னெக்கின மரமும் கிழ்நொக்கின கிணறும் உட்பட அதிகைமான்தெவர்-  
சிவலிமவரதீஷெ பண்ணுகிற நாயனார் பொன்னிட்டி-
- 6 ஸூரமுடையநாயனார்க்கு திருக்கொயிலுக்கும் திருநந்தவள[த்\*]தக்கும் திருமடை-  
விளாகத்துக்கும் ஆவதாக விற்றுக்குடுத்து கொள்வதான எம்மீல இசைந்த விலைப்-  
பொருள் அன்றாடு கடக்கும் நற்காச உது இக்காச இரண்டாயிரத்துக்கும் விலைக்குற  
விற்றுப் பொருளஅறக் கைகொண்டு விற்று விலைப்பிரமானம் பண்ணிக்குத்தொம்  
அதிகைமா-
- 7 ன்தெவர்கு உடையார திருக்கழுக்குன்றமுடையநாயனார் கொயில ஆகிசண்டெசுர  
தெவர்கனமிகளொம் இப்படிக்கு இவை அஞ்செழுத்தன் எழுத்தென்றும் இப்படி-  
க்கு இவை வயிராக்கியதெவன் எழுத்து என்றும் இவை சிம்புள ஆண்டார் எழுத்-  
தென்றும் இப்படிக்கு ஈசாளதெவன் எழுத்து இவை என்னை ஆளுடையான் எழுத்து  
இவை தொண்டர்-
- 8 கள்ளாயனா எழுத்து [எ\*]ன்றும் இவை கூத்தப்பெருமாள் ஒப்பானமைக்கு திருசிற்றம்-  
பலமுடையார் எழுத்தென்றும் நாமகர் ஒப்பானமை[ம\*]க்கு இ[நா]வ திருசிற்றம்பல-  
பட்டன் எழுத்தென்றும் இவை காலகாலபட்டன் எழுத்தென்றும் இவை பன்மா-  
தேவஸூரபட்டன் எழுத்து இவை உருத்திரபட்டன் எழுத்து இவை சிவமுத்திபட்-  
ட[ன்\*] எழுத்து [எ\*]ற்றும
- 9 இவை அங்கணப்பிள்ளை எழுத்தெ[ன்\*]றும் இவை [ச+]தாசிவபட்டன் எழுத்தென்றும்  
இவை தில்லைநாமபட்டன் எழுத்தென்றும் இவை தெவர்கன்மீ பொன்னம்பல-  
கூத்தன் எழுத்து என்றும் இப்படிக்கு இவை [கொயில்]லக்கணக்க ஆன்ஹருடையான  
நாற்பத்தெண்ணாயிரவெளாள எழுத்து இவை கொயில்கணசகு ஆன்ஹருடையான  
டுதா-

- 10 ண்டர்க[ண]யகவெள[ர\*]ர் எ[ழு\*]த்தென்றும் இவை நியாயத்தாரில் வாணராயர்க்கும் வில்[\*]வவதரையற்கும் ஒப்பானமைக்கு இவை இரு[ங்]கொளன் எ[ழு]த்து [என்-று]ம இவை . . . கங்கள் ஒப்பானமைக்கு இவை பொன்னம்பல[க்கூத்தன்] எழுத்தென்றும் சொழியதரையன் ஒப்பானமைக்கு இவை முள்ளி[ப்\*]பாங்கிழான் எழுத்து இவை காலிங்கராயன் ஒப்பானமைக்கு இவை
- 11 இவை விக்கிரமசொழமு வெந்தவெளான் எழுத்து இவை நந்திமங்கிவங்கிழான் கதை-க்கண்டதெவன் எழு-
- 12 த்து இவை திரு[வைய]ராறுபொலியநின்றான் எழுத்து இவை மாப்பூகிபெருமான் எழுத்து இவை நல்லாற்றுழா-
- 13 ன் எழுத்து இவை நெடுமான் எழுத்து இவை காலுழான் அம்மைஅப்பன் எழுத்து இவை காலுழான் எழுத்து இவை-
- 14 வ நாற்பத்தெண்[ணயி]ரநம்பி எழுத்து இவை வறையூர் கணி எழுத்து இவை இரா-செந்திரசொழ நொழர்நாட்டுவெளான் எ-
- 15 ழுத்து இவை [ஆ]ம்[று]ழான் எழுத்து இவை பண்டிதம்பாக்கிழான் எழுத்து இவை கருவகுப்பை இராஜநாராயண[ன முடு]-
- 16 வந்தவெளான் எழுத்து இவை இலைக்காடுகிழான் எழுத்து இவை சத்தமுழான் எழுத்து இவை [க]ராகிழான் எழுத்து
- 17 இவை குளத்துழான் வானவன் முவெந்தவெளான் எழுத்து இவை சாத்துவாயன் எழு-த்து இவை தரைஇறைகிழான் எழுத்து இவை உழலூர்கிழவன் எழுத்து இவை பெருவிளக்கன் எழுத்து இப்படிக்கு
- 18 இவை குளத்துழான் மீனவன் பல்லவரையன் எழுத்து இவை இலட்டுர் ஆற்றுழான் எழுத்து இவை செங்கலங்கிழான் திருச்சிறம்பலமுடையான் எழுத்து இவை செங்கலங்கிழான் பிராந்தகதெவன் எழுத்து
- 19 இவை பெருந்தெவன் எழுத்து இவை அரைசுபுரந்தரவெளான் எழுத்து இவை கிளி-நல்லூர்கிழவன் எழுத்து இவை குளத்தாற் பெருவிளக்கன் எழுத்து இவை குளத்-துழான் வானவன் பல்லவரையன் எழுத்து
- 20 இவை அரிநல்லூர்கிழவன் எழுத்து இவை இளங்கரன் எழுத்து இவை நெய்தல்-வாயிலுடையான் பல்லவாண்டான் எழுத்து இவை வளவதரையன் எழுத்து இவை [ச]டையூர்கிழவன் எழுத்து இப்படிக்கு
- 21 இவை குலொத்துங்க[சொ]ழக்கடக்கங்கொண்டான் எழுத்து இவை சித்திரமெழிக் கடக்கங்கொண்டான் எழுத்து இவை சிகாழிநாடன் எழுத்து இவை பன்மாறெ-சுரப்பிள்ளை எழுத்து இப்படிக்கு
- 22 இவை நாற்பத்தெண்ணாயிரச் சமையமந்திரி எழுத்து இவை நாற்பத்தெண்ணாயிரத் தொலாண்டான் எழுத்து இவை தொண்டைமண்டலப்பிள்ளை எழுத்து
- 23 இவை காஞ்சிபுரத்த நியாயத்து திருநானசம்பந்தமாராயன் எழுத்து இவை அகலங்க-மாராயன் எழுத்து இவை திருக்-
- 24 கற்றலைமாராயன் எழுத்து இவை பைந்துசெல்வன் எழுத்து இவை நெல்லிகிழான் எழுத்து [||\*]

No. 484.

(A.R. No. 189 of 1894).

ON THE SOUTH WALL OF THE BHAKTAVATSALA TEMPLE ON THE HILL IN THE SAME VILLAGE.

- 1 [ஊ]ஷி [||\*] ஸ்ரீஹனுமதாயா . . . . .
- 2 ர வெலாகைகுக லே-ராவ-நிராயவ கொலவ-ஸநி . . . . .
- 3 வெலாகைகுக வெலாகைகுக கண-பாடராஜ்யவிஜயவண ம . . . . .
- 4 ஶ்ரீ-ந விரக[ண]மொவாவவிவிநதாவஹத காணீ-வ-ரவராய . . . . .
- 5 ஶிதவிநால்கெக வுணதநாஜவரகிஷ்வாக ஶஹா . . . . .
- 6 மையும் பெற்ற புணர்பூசத்து நாள் ஜயங்கொண்டசொழமண்டலத்து எண்ணாயிர-வெளிப்பற்று நாட்ட-
- 7 வரொம் களத்தூர்க்கொட்டத்து களத்தூர்நாட்டுத் திருக்கழுக்குன்றத்து உடையார் திருக்கழுக்குன்றமுடையநா-
- 8 யனார் கொயில் ஆதிசண்டெசுரதெவர்கள்மிகளுக்கு இந்ந[ர]யனா திருவாவணித்திரு-நாள் எழுந்தருள வெண்டும்

- 9 நிமந்த(த)ங்களுக்கு இறுப்பதாக இம்மண்டலத்து ஆழர்க்கொட்டத்து நாங்கள் குடி-  
கிங்காத் தெவதானமா-  
10 கக் குடு[த்த] சிதை ஆமுழான்பட்டு நாறபாற்கெல்லைக் குட்பட்ட நத்தமும் விளைநிலமும்  
கொலலை நிலம-  
11 ம் புன்செ[சு]நிலமும்<sup>1</sup>

## No. 485.

(A.R. No. 189-A of 1894)

ON THE WEST WALL OF THE GODDESS' SHRINE IN THE VEDAGIRISVARA TEMPLE AT  
TIRUKKALUKKUNRAM.

- 1 ஸுவீ ஸீ [||\*] சகலபுவ[னச்சக்கரவ]த்[திகள் கொப்பெருஞ்]-  
2 சிங்கதெவர்க்கு யாண்டு [உய] வது ஆடிமாதத்து திருமலை-  
3 மெல் உடையார் திருக்கழு[கனமுழை]யநாயனா-  
4 கருப பூசைக்கு[ந] திருப்பணிக்கு[ம] உடலாக புலக்குள[ம்]  
5 நாறபாற்கெல்லைக்கு உட்பட்ட நிர்நிலமும் கொல்லைநிலத்-  
6 துக் கடமை செக்குக்கடமை உட்படச் சந்திராதித்தவ[ரை]  
7 [ச]வ்வதாக முன்பு ராஜாக்கள் விட்டபடியெ தெவதா-  
8 ன இறையினியாக விட்டென் க[ரி]ப்பின[ளை] யான ரா[ச]-  
9 கெம்பிரக கடக்கங்கொண்டானென இது பன்மா-  
10 வெய்யா ராகை [||\*]

## No. 486.

(A.R. No. 189-B of 1894).

ON THE SAME WALL.

- 1 ஸுவீ ஸீ [||\*] சகலபுவநச்சக்கரவத்திகள் கொப்பெ[ருஞ்சிங்கதெவ]-  
2 [ற்]கு யாண்டு [ந] ஆவது திருமலைமெல் உடையார் திரு[க்கழு]க்கு]-  
3 னமுழைய நாயனார்க்குப் பூசைக்குந் திருப்பணிக்கும உடலாக கொ-  
4 . . மகலம் நாறபாற்கெல்லைக்கு உட்பட்ட நிர்நிலமும் கொல்லைநிலமும்-  
5 . . துக்கடமையும் நெலலாயமுங் காசாயமும எரிமின்பாட்டமுந்  
6 த[ற்]கடமை செக்குக்கடமை உட்பட இவ்வாண்டை ஐப்பசிமா-  
7 . . . ல் தெவதானஇறையினியாகச் சந்திராதித்தவரை செவ்வ[வ]-  
8 . . . . ராஜாக்கள் விட்டபடியெ விட்டென் காரிப்பின[ளை] யான  
9 ராசகெம்பிரக கடக்கங்கொ . . . . .

## No. 487.

(A.R. No. 189-C of 1894).

ON THE SOUTH WALL OF THE SAME SHRINE.

- 1 ஸுவீ ஸீ [||\*] திருவாய்க்கெழவிமுன்கை கொ-  
2 மாரபன்மர் திருவாவ[ந]ச்சக்கரவதிகள் ஸீவிகும-  
3 பாண்டியதெவற்கு யாண்டு [ந] வது வுழிக-  
4 [ந]யற்று க[வ\*]ரவசுத்து அரவியும் புதன்கி-  
5 முமெயும் பெற்ற சொதிநாளச் செயங்-  
6 கொண்டசொழமண்டலத்து களத்தூர்க்கெ-  
7 காட்டத்துக் களத்தூர்நாட்டுத் திருக்கழுக்கு-  
8 னறத் துடையார் திருக்கழுக்குன்றமுடைய-  
9 நாயனார் கொயில்த் தானத்தொம திருமலைமெ-  
10 (மு)ல் உடையார் திருக்கழுக்குன்றமுடையநாய-  
11 னா கொயில் ஆதிசண்டெய்யாதெவர்கள்மிகளுக்-  
12 கு சிலாவெகை பண்ணிக்குடுத்த பரிசாவது பாண்-<sup>2</sup>  
13 பெரும்பாக்கிழான்  
14 கருப்பூர் தினகொ . . . . .

<sup>1</sup> A portion has not been incised on the right side, and the inscription is also left unfinished.

<sup>2</sup> Portions have not been engraved after this.



## No. 488.

(A.R. No. 189-D of 1894).

ON THE SOUTH WALL OF THE CENTRAL SHRINE IN THE SAME TEMPLE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] இத்திருக்கற்றளி
- 2 செயவித்தான அரிவாட்பா -
- 3 க்கிழான் சாத்தன் மஹிபா -
- 4 வன்[||\*]

## No. 489.

(A.R. No. 190 of 1894).

ON THE SOUTH, EAST AND NORTH WALLS OF THE BILVANATHESVARA TEMPLE AT TIRUVALLAM.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருமாதா புவிள[னு]ம் பெரும[ரக]ர் [இ]வர் [த]ந்(ன்) மாதெ[வி]யராக மிதொ[ளி]ர் வெண்குடை உயர்த்திண் கலிகடிந்க(த்) தன் சிறுதாதையாகிய ஏறிவலிக் கங்கைகொண்டசொழனைப் பொங்கிகல் இருமுடிசொழ நென்றும் பொருமுரட் டன் திருத்தம்பியர்தமுள் வென்றிகொள் மும்முடிசொழனை தெம்முனை யடுகிறற் சொழ- பாண்டிய நென்றும் கொழிமன் ரெடுகெழல் விரசொழனைத் தொல்புகழ்க் கரிகால- சொழ நென்றும் பொருகிறல் வால்வலித தடக்கை மதுராக்கனைச சொழகங்க நெ- ன்றுந் தொள்வலி மெ[வ]தற்ப்] பராந்தகதெவனைத் தொள்வலி யயொத்தி[ய\*]ராஜ நென்றுந் தயரத்<sup>1</sup> தன்பொடு கருது காதல[ருளி]த் தலமபுக ழிராஜெந்திரசொழனை உத்தமசொழ நென்றுந் தொத்தணி முகையவி ழலங்கல் முடிகொண்டசொழனை யிகல் விஜெயாலய நென்றும் புகர்முகத் தெ[மு]பர்களுமுச் சொழகொளனை வ[ரர்]சிலைச் சொழகொள நென்றுந் திணடிமல்க் கடாரங்கொண்டசொழனைத் தி- [ன]கரன் குலத்துச் சிறப்பமர் சொழசனகராஜ நென்றுந் கனைகழல்ப் படிக்கொண்ட புலபுக[ழ்\*] முடிகொண்டசொழனைச் சந்தரசொ[ழ்\*] நென்றுந் செந்தமிழ் பி[டிய] வி[ர]ட்டபாடிக்கொண்டசொழனை தொல்புவியாளுடை சொழகன்னகுச்சியராஜ டெ[ன]ன்[ன்]றும் பின்னூந் தன் காதலாகாதலா தம[முள்] மெ[தக]கிராங் கனைகழல் மதுராந்தகனைத் தொல்படைச் சொழவல்லப நென்று மானச்சிலைககை யொராளைச் செ[வ]கனை
- 2 னிருபெந்திரசொழ நென்றும் பெருமணிசசுடர் நெடுமெகுடஞ் சூட்டிப் படியிசை நிகழு னுளி[னு]ள் கல்வெட்டெழுந்து [ஒ]ண்டிற விருட்டமண்டலமெய்திய நதிகளு னு- டும் பதிகளு மனெகமுமழித்தனன் வளவன்னென் றம்மொழி கெட்டு வெகவெஞ்சனூ- க்கி யாகவம[ல்\*]லன் பரிபவ மினக்கிதென் றெரிவிழித் தெழுந்து செப்பரு[ங்]கித்திக் கொளப்பத் தகவையி னுடன் றமர் துடங்கியபொழு தவன் செஞ்சரமாரி தன குஞ்ச[ரக்] குவட்டிலுந த[ன்\*] திருத்துடையிலுந் குன்றுகொ[ள்\*] புயத்[தி]நு [மை]கக்கவும் தந்னுடந் களுநெறிய தொடுகெழல்விரர் மடியவும வகையா தொருநி யனெகம் பொரு- படை வழங்கி மொஞ்<sup>2</sup>பமர் சளுக்கி தமபி சயசிங்கனும் பொர்ப் புலக்கெசியும் தார்த்- தசபன்மதுமெது மான மன்னரு மண்ட[வி]சொகயனு மாநவணபு[க\*] ழாளு மரை- யநுமந்தெனமர் மட்டவி ழலங்கல் மொடடையநுந் கிட்டி[ய]ல் ந[னி]நுளம்பநும் என்மெண்[ணி]வி யரைசரை விண்ணகத் தெற்றி வன[னி]யரெவநும் வயப்படைக்கை தண்டமய்ய[நு]ம் எ[ன்]றிந்[ந] வரைசரொ டஞ்சி யச்சளுக்கி [கு]வ[கு]வ குலைனு த[லை]ம[யி]ர் விரித்து முன்றுற நெளித்துப் பின்னற நெக்கிக் கால்பறித்தொடி(தொ- டி) மெல்கடல் பாயத் துறத்தியபொழு தச்செருககளத்தவிடு ச[த்]துருபுயங்கரன் கர- பத்திரன் முலபத்தர சாதிபகட்டன் மநெகம்மெட்டு நடைப் ப[ரி]களு மொட்டக நிரை- களும் வராக வெல்கொடிமுத விராசப் பரிச்சிந்நமும் [ஒ]ப்பில் சத்தியவ்வை சாங்- கப்பை யென்றிவர் முத[ற்] நெவியர் குழா-
- 3 மும் பாவைய [ந்]ட்டமு மெரையந [பி]றவு முரைவையிற் கொண்டு விஜெயகலிஷெ- கஞ்செய்து தெந்[ற்]சைவயிற் பொருப்படை நடாத்திக கார்க்கட விலங்கையில் [வி]- டாற்படை கலிங்கன் விரசலாமெக[ரை]கக் கடாக்களுந்நெடுமெ படக் கதிர்முடி தடிந்து கொண்டருளி இலங்கைக் கிறைவந் மாநாபரணந் காதல ர்ருவரைக் களத்தி[தி]டைப் [பி]டித்து மா[ப்]பெ[ப]ரும்பு[க\*]ழ் [மி]க வளர்த்த கொப்பரகெசரிவநாராந உடையார் [ஸ்]ராஜெந்[தி]ரஜெவர்கு யாண்டு ச ஆவது ஜயங்கொண்டசொழமண்டலத்துப் பெரும்பாணப்பாடித் தூனா(ர)ட்டுக் குக்கனூர்காணிஉடைய ஸிவஸூரஜ்ஜணரொ- மும் திருவல்லமுடையார் தெவகழிகளொமும் [நில]விவையாவணக் கையெழுத்து

<sup>1</sup> Read தயரத்.<sup>2</sup> Read மொயம்[ப]மர்.

இத்தெவர் வெவதாநக் குக்கநூர் எவ்வையெத்த மகப்படக [கார் பசான] நீலத்-  
துக்கும் கிழ்பாற்கெல்லை [நூகா]வாறறுக்கு மெக்கும் தென்பாற்கெல்லை  
குராவந் பெழைக்கும் இவ்வூர்க்கிழைநீர்நீர்கொப்புசு வடக்கும் மெல்பாற்கெல்லை  
இவ்வூர் . . . பாலாகிழ்கரைக்கும் [இ]லத்தைக்குட்டைக கிழ்கரைக்கு கிழ்ச்கும்  
வடபாற்கெல்லை [சிவபா]கசெகா[ந]வலூர் வெவ்வையெத்த தெற்கும் இவ்வூர் எவ்வையெத்-  
தம் உட்பட்ட மாதவந் கமமுங்கா ஆக கரையும் ஆக [இ]ன்னாற்பாற கெல்வையுள்ளும்  
நடுவெபட்ட நில முகுதிக் குறை [வ]ள்ளடங்க [முதற த]ரத்த குழி முற்றும் அதிகாரி-  
கள் ஆலத்தூருடையாந் [திவ]ரகர் . . .

4 . . . நம்மியாராந வாநவந் முவெந்தவெனாராக்கு விற்றுக்குடுத்த பரிசாவது இ-  
னநிலம் சு-மா வெட்டியுந திருத்தியும் பூட்டை இட்டும எரிகட்டியும் தாம  
வெண்டு பயிர்செய்துந் செய்வித்துக்கொண்டிம முற்பு காண்ககடநா யுள்ள நிவநந்  
தவிரத் தாம் [வெ]ண்டிம நீவந் திருவல்லமுடையா கொயிலிலெய் செய்து-  
கொள்ளப்பெறுவாராக விற்று விவையாந் செய்துக்குடுத்தொம் இவவிற்று  
[எமமி\*]விசைந்த சுயசுயலுழை . . . . . நிலந் சுட்டி  
வெட்டிக கூற்றுநெவலு ஆல்ப[மிறை] உள்ளிட்டு யாதொறம காட்டப்பெறாதொ-  
மாகவும் இப்பரிசு இசைந்த விற்றுக்குடுத்தொ [மிச்]சொல்லப்பபட்ட இவ்வரைவொம்  
இவாகள் சொல்ல எழுதிநென இநாட்டு ஐயம்பூண்[டி] யியுழை நூற்றெண்மந  
உத்தமகங்கதெவநென் இவை என் எழுத்து இப்படி விற்றுக்குடுத்தெந் கௌசிகந  
சிவக்கொழுந் திருக்காளத்திபட்டநெ[ன] இவை என் எழுத்து இப்படி விற்றுக்-  
குடுத்தெந் கௌசிகந திரு[விக்கிரமன] சிவக்கொழுந்துபட்டநெ[ன] இவை எந்  
எழுத்து இப்படி விற்றுக்கொடுத்தெந் கௌசிகந கம்பந் அங்காடிபட்டநென் இவை  
எந் எழுத்து இவை . . . . .

5 ணத் திருத்தவத்துறை அத்தியூர்ச்செவ்வென் இவை எ[ந\*] நெழுத்து இப்படி  
விற்றுக்குடுத்தெந் கௌசிக[ன] திருமாற்பெயர் [தி]க்காவிப்பெருமா[ந]ன் இவை  
என் [நெ]ழுத்து இப்படி விற்றுக்குடுத்தெந் கௌசிக[ன] சிவசுராமணந காஸு[ப]ந்  
ஆதித்தபட்டநென் இவை எந் [நெ]ழுத்து இப்படி விற்றுக்குடுத்தெந் கௌசிகந  
விக்கிரமாதித்தநென் இவை எந் [நெ]ழுத்து இப்படி [நெ]ழுத்து திருமாற்பெறன் எழுத்து  
. . . . . [க]ாஸு[ப]ந் விக்கிரமாதித்த [நெ]ழுத்து இப்படி  
விற்றுக்குடுத்தெந் கௌசிகந அங்காடி சிவக்கொழுந்துபட்டநென் இவை எந் [நெ]-  
ழுத்து இப்படி அறிவென் திருவல்லத்து [வ]ராஜணந் குணமோச சன்னககிரமவித்தந்  
எழுத்து இப்படி அறிவென் அங்காடி சன்னெய சுமவித்தநென் இப்படி அறிவெ  
. . . . . பூசத்திரா . . . . . படி அறிவென் [செந்]கிரத்து வுராஜணந்  
பாலாசிரியந் நக்கந் [நெ]கா[வ்வி] யெந் இவை . . . . . இப்படி  
அறிவென் பாலாசிரியந் . . . . . ல்ல [நெ]ழுத்து இப்படி அறிவென்  
வாச்சியந் மல்லன சங்கராநாராயணநென் மெற்படி குணமோ வுராஜணந் [மெல்]லியன்  
எழுத்து. ||| உ

No. 490,

(A.R. No. 191 of 1894).

ON A SLAB FROM DODDASHUNDI IN THE BANGALORE MUSEUM.

Published in the *Epigraphia Carnatica*, Vol. IV, Part I, Page 165.

No. 491.

(A.R. No. 192 of 1894).

ON THE EAST WALL OF THE RANGANAYAKA TEMPLE AT NELLORE.<sup>1</sup>

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீம[துரையும் பா]ண்டியன் முடித்தலேபுந  
கொ-
- 2 ண்டருளின ஸ்ரீகுலொத்துங்கசொழ்தெவர்க்கு யாண்டு நயக வது ஜயங்கொண்ட-
- 3 சொழமண்டலத்து புலியூர்க்கொட்டமான குலொத்துங்கசொழ்வளநாட்டு நகரம
- 4 பூந்தமலி [வெ]ட்ட ந்தை நம்பி[யா]ண்டி மகன வெம[பா]ழ்வானென் இம்மண்டலத்-
- 5 து செதிருலமாணிக்கவளநாட்டுப் பெடைநாட்டு நெவலூரான விக்கரமசிங்கபு[ர]-

<sup>1</sup> See *Nellore Inscriptions*, Part II, p. 840 f. Though this and the following inscriptions had been published by Messrs Butterworth and Venugopala Chetty their texts are given here as there are differences in reading.

- 6 த்து திருப்பாற்கடல் சித்திரமெழிவிண்ணகரான பள்ளிகொண்டபெருமாள் கொயி-  
 7 ல் உட்கிருச்சுற்றில் என் தவப்பன் நம்பியாண்டி உகந்தருளுவித்த சிவராக எம்பெறு-  
 மாலு-  
 8 க்குத் திருவிடையாட்டமாக இத்திருப்பாற்கடல் ஆகரத்து முன்னாளில் என் தவப்பன்  
 9 உரங்காவிலலிதாஸர்பாடுகொண்டு விட்டபாகம் ஒளதும் இவ்வாண்டு ராள் இவ்வகர-  
 10 த்து மாதவபட்டன் பாடுகொண்டு விட்டபாகம் ஒளதும் இவ்வாண்டு பாகமு-  
 11 ம் சந்திராதித்தவரை செவ்வதாகக் கொண்டு விட்டென் வெட்டந்தை வெம்பா-  
 12 ழ்வானென [||\*]

## No. 492.

(A.R. No. 193 of 1894).

ON THE SAME WALL.<sup>1</sup>

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திரிபுவனச்சக்கரவர்த்திகள பாண்டியன் முடித்தலையு மதுரை [யு]ங் கொ-  
 ண்டருளின ஸ்ரீகுலொத்துங்கசொ-  
 2 ழதெவாக்கு யாண்டு யெ வது செயங்கொண்டசொழமண்டலந்தூர் செ[கிருவ]மாணி[க்க]-  
 வளநாட்டுப் பெடை-  
 3 ராட்டு நெல்லூரான விக்கரமசிங்கபுரத்துப் படைமுதலிசனும் முன்று தெருவி[ல்] நக-  
 ரத்தொழும் இஹ-  
 4 ரத் திருப்பாற்கடல் பள்[ளிடு]கொண்டபெருமாளுக்கு நாங்கள் ஆயம் வைத்துக் குடுத்த  
 [பரிசாவது அள]ப்பன சீ-  
 5 ழுப்பன உட்பட்ட சரக்குக்க னெல்லாத்திலும் பிள்ளையாக்குக் கிரந்த சங்கத்தில்  
 வரி . . [சினனங் கொ]-  
 6 ளளக்கடவாகளாகவும் [கண்]னாலங்களிற் கொண்டெ னொரு சின்னமுங் குடுத்தவ  
 னொரு சினனமும இடக்-  
 7 கடவாகளாகவும் சூப்படி பரமண்டலங்களிலுள் செவ்வா[சுவ]ம் வைத்துக் குடுத்தொம்  
 சமையநாராயணத்தன்ம-  
 8 தாவளரொம இது விவக்குவான கெங்கைக்கரைக் குராற்பசுக் குத்தினுன பாபத்-  
 தைப் படு[வ]ரான் —

## No. 493.

(A.R. No. 194 of 1894).

ON THE EAST WALL OF THE SAME TEMPLE; INNER SIDE<sup>2</sup>

- 1 . . . . . நெதலாஉயெக செவ்வானென்ற திரிபுவனச்சக்கரவர்த்திகள ஸ்ரீ-  
 2 . . . . . பாலதெவநது யாண்டு கூ வது மகாராமமு வுட்புட்பசுத்த  
 3 . . . . . யகிழமைபும் பெற்ற அனுமுத்தி னுள ஜயங்கொண்டசொழ-  
 4 . . . . . குலமாணிக்கவளநாட்டுப் படைநாட்டு நெல்லூரான வி[கரு]மசி-  
 5 . . . . . பாற்கடல் சித்திரமெழிவிண்ணகரான பள்ளிகொண்டபெருமாளுக்கு  
 6 . . . . . படி உட்பட்ட நத்த நமந்தங்களுக்குத் திருப்பணிகளு உடலாக  
 7 . . . . . ரத்தப்பிச்சொழன ஸ்ரீரங்கநாதரான இராஜகொண்டகொபாலதெவன நந்தாபுர-  
 8 . . . . . கவகொண்டை நாற்பாற்கெவலைக்கு உட்பட்ட வானையும புனசை  
 9 . . . . . லுத் திருவிடையாட்டமாகச் சந்திராதித்தவரை செவ்வ உதகவ—லுமா  
 10 . . . . . [||\*]ம யிலக்கினு கெங்கைக்கரையில் குராற்பசுக் கொளருன பாப-  
 11 . . . . . வளக [||\*]

## No. 494.

(A.R. No. 195 of 1894).

ON THE SAME WALL.<sup>3</sup>

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருவாய்க்கெழு வி முனலுடைத்தாகத் திரிபுவனச்சக்கரவர்த்திகள மது-  
 [ரை]யும பாண்டிய-  
 2 ன் முடி[ந]தலையுங் கொண்டருளின ஸ்ரீகுலொத்துங்கசொழதெவாக்கு யாண்டு [உ]ய்கு  
 வது செயங்கொண்ட-

<sup>1</sup> See *Nellore Inscriptions*, Part II, p. 838 f.<sup>2</sup> *Ibid.*, p. 832 f.<sup>3</sup> *Ibid.*, p. 843 f.

- 3 சொழமண்டலத்துச் செதிசுவமாணிக்கவளநாட்டுப் பெடைநாட்டு நெல்லூரான விக்கிரமசிங்கபுரத்துத்
- 4 [தி]ருப்பாற்கடற் சித்திரமெழிவிண்ணகரிற் பள்ளிகொண்டபெருமாளுக்குத் திருவிடையாட்டமாக மதுராந்தகப் பொ-
- 5 [த்]தப்பிச்சொழனான த[ம்மு]ல்லியரைசனென் முண்டைநாட்டுத் தாமரை[ம]டுவ[ரான] சித்திரமெழிநல்லூர் சந்திரா[தித்]-
- 6 தவரை செல்வதாகக் கொடு[த்தென்] இது விலக்குவான் கங்கைக்கரை குரூர்பக[வை]வ[ப]ன்னியாய நினைததான் [||\*]

## No. 495.

(A.R. No. 196 of 1894).

ON THE SAME WALL.<sup>1</sup>

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருபுவனச்சக்கரவத்திகள் கொடு[நரி]ன்மைகொண்டான் சுந்தரபாண்டியதெவற்கு யாண்டு . . . . .
- 2 வணிமாதமுதல் செதிசுவமாணிக்கவளநாட்டுப் பெடைநாட்டு நெல்லூரான விக்கிரமசிங்கபுரத்துத் திரு . . . . .
- 3 சித்திரமெழிவிண்ணகரான பள்ளிகொண்டாழ்வாற்கு [ந]ம்பெரால் கட்டின சுந்தரபாண்டியன் சந்திக்கும் திரு . . . . .
- 4 அமுதுபடி சாத்துப்படி உள்ளிட்டு வெண்டும் நித்த நிமன்தங்களுக்கு முண்டநாட்டு மாவடிகுண்டை . . . . .
- 5 லைக்கு உட்பட்ட நிர்நிலமும் கருஞ்செய் புன்சையும் நத்தமும் தொட்டமும் குளமும் குளப்பரிவவும் மற் . . . . .
- 6 ட்டவையிற்றுக்கும் இறுக்கும் கடமையு[ம்\*] இனவரி சித்தாயமும் மற்றும் எப்பெற்பட்ட வரிகளும் உட்பட [ஸ] . . . . .
- 7 மாகத் திருவிடையாட்டமாக இடப்பெறவெணுமென்று காலிங்கராயர் சொன்ன[ம]யில இவ்வாழ்வார்க்கு . . . . .
- 8 ரை செல்வதாக இவ்வூர் குடுத்தொம் இது விலக்கின ருண்டாகில் கெங்கைக்கரையில் குரூர்பகவைக் . . . . . [||\*]

## No. 496.

(A.R. No. 197 of 1894).

ON THE NORTH WALL OF THE SAME TEMPLE.<sup>2</sup>

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருவாய்கெழி முன்னுடைத்தாக ஸ்ரீகைவலெவிசுவரூஸ்யு வாகவண்கொலவவஸவெ[வ]ாகவிகாயாய விசுரேஷஸ்யு ஸாஸக்யு [||\*] அறம் வளர[க்\*] கற்ப[ம]மையப் புகழ் பெருக மனுநெறிதழைப்ப . . நியாய நாத்துகின்ற ஜயங்கொண்டசொழமண்டலத்துப் பெடைநாட்டு விடுஷயமான முண்டைநாட்டு விடுஷயத்தொழும் பெராத்திராட்டு விடுஷயத்தொழும் பகடை[நாட்டு விடுஷயத்தொழும் . . . நாட்டு விடுஷயத்தொழும் . . . . . தவா[ட]நாட்டு விடுஷயத்தொழும் . . . . .
- 2 விடுஷயத்தொழும் கல[ா]றத்தைநாட்டு விடுஷயத்தொழும் மங்கடையச்சுளக்கிராட்டு விடுஷயத்தொழும் [ம\*] புகைநாட்டு விடுஷயத்தொழும் தொங்கைப்பூந[கை]நாட்டு விடுஷயத்தொழும் சகலிகாட்டு விடுஷயத்தொழும் பொத்தப்பிராட்டு விடுஷயத்தொழும் [ம\*] உட்பட்ட பெரியநாட்டு விடுஷயத்தொழும் சக[ர]யாண்டு ஆயிரத்தொருநூற்றொருபத்தொன்பதா[ல்] பங்கல ஸ்வஸலரத்து ம[து]ரையும் ஈழமுங் கொண்டு பா[ண]யனை முடித்த[லை]கொண்டருளின ஸ்ரீகுலொத்து[க]கசொழ்தெவர்க்கு யாண்டு ப[த்]தொன்பதா[வ]க வு[ஸ்ரீ]கராயற்றுப் ப[தி]னைந்தாந தியகியான வெ[ள்]ளிக்க[மு]மையும் ரெ[வ]தியும் பெற்ற நாள் இம்மண்டலத்து [டு]நெல்லூரான விக்கிர[ம]சிங்கபுர-

<sup>1</sup> See Nellore Inscriptions, Part II, p. 830 f.<sup>2</sup> Ibid, Nos. 55 and 57.

- 3 த்துத் திருப்பாற்கடற் சித்திர[ெ]மழிவிண்ணகரிற் சித்திரமெழிமண்டபத்துக் குறை-  
வறக்கூடி நிறைவற நிறைந்திருந்து இச்சித்திரமெழிவிண்ணகரம்பெருமானுக்கு  
[நா]ங்கள் திருவிடையாட்டமாக வைத்துக் குடுத்த பரிசாவது பெருமானவை  
ஆயிரங் குழியும் நடுவுதாத்து ரளகன எழுநூற்றைம்பது குழியுள் சிற்றாரா-  
னவை ஐஞ்நூறு குழியும் பள்ளிப்பட்டெக்களானவை இருநூற்றைம்பது குழியும்  
நிர்நிலத்திலெ விட்டு நாலுமுலையிலுந் திருவாழியுளு சித்திரமெழியும் இட்ட கல் நட-  
செ சந்திராதித்தவரை செவ்வக்கடவதாக விடக்கடவொமாகவும் இப்படி ஷ்ராஷ்ட-  
ணி [வா]ரசெ[வ]கப்பற்று என்னுதெ மெழிபிடித் துழக்கடவா ரெல்லாரும் விடக்-  
கடவ[ரா]கவும்
- 4 இப்படி விடாதார பெரியநாட்டார்க்குப் [பி]ழைத்தார் பட இது விடக்கடவர்களாகவும்  
இது விலக்கினார் கெங்கைக்கரைக் கு[ரா]ற்பசுக் குத்தினான பாபத்தை பட[க்க]டவ-  
ராகவும் இப்படி சம்மதித்து வைத்துக் கு[கு]த்தொம் பெரியநாட்டு விஷையத்தொம்  
பணியாற் சித்திரமெழிவெளான எழுத்து இப்படிக்கு [இவை கடுவெ]ல் விஷைய-  
செனாபதி எழுத்து இப்படிக்கு இவை நெல்லூர் உடையான் எழுத்து இப்படிக்கு  
இவை கு[மட்டப்பூண்டி]ப் பிரட்டகுடி எழுத்து இப்படிக்கு இவை கொ-  
டு[வ]நாவெளான் எழுத்து இப்படிக்கு இவை உடு[ஆ]ர் உலகுயயக்கொண்ட  
செரித் தெசிரட்டி எழுத்து இப்படிக்கு இவை ஆத்தக்கூர் [சொ]மி ரட்டகுடி  
எழுத்து இப்படிக்கு
- 5 இவை மு[சிபறுத்துக் கங்கைகொண்டா]னெழுத்து இப்படிக்கு இவை கண்டநாராயண-  
புரத்துத் தாமிரட்டகுடி எழுத்து இப்படிக்கு இவை கொ. உருப்பிரட்டகுடி எழு-  
த்து இப்படிக்கு இவை வெங்கூர் சொமிரட்டகுடி எழுத்து இப்படிக்கு இவை  
அல்லூர் முபடி[ர\*]ட்டகுடி எழுத்து இப்படிக்கு இவை அல்லூர் அமித்தமிரட்டகுடி  
எழுத்து இப்படி [சு\*] இவை முங்கழாப் பொராபரத்தெசிரட்டகுடி எழுத்து இப்-  
படிக்கு இவை குமிழுா இராசெந்திரசொழமுமெங்கு வெளா டெனழுத்து இப்படிக்கு  
இவை செ[மல]னார் திருக்காளத்தி தெசிரட்டி எழுத்து இப்படிக்கு இவை இறும-  
ணைக் காட்டிநாயக்க டெ[ன]ழுத்து இ-
- 6 ப்படிக்கு இவை விரியூர்ச் சியப்பநாயக டெனழுத்து இப்படிக்கு இவை<sup>1</sup>

## No. 497.

(A.R. No. 198 of 1894).

ON THE SAME WALL.<sup>2</sup>

- 1 . . . . . நல் முதல் கொடு[க\*]னார் குழி . . . . . நாராயண-  
புரங் குழி ஆயிரத்திருநூறு முதப[று]க் குழி ஆ . வெங்கூர் குழி] எழுநூற்றை-  
[ம்\*]பது இலெம்பூர் குழி முன்னூறு குமாகக் குழி இருநூறு பட்டணங் குழி  
முன்னூறு
- 2 . . . . . வற்கரிண்டை குழி இருநூறு [இமைபூ]ர் குழி முன்னூறு சவுக்கஞ்-  
செறுக் கு[ழி] இருநூற்றைம்பது விடகுழி முன்னூறு புருண்டி] குழி முன்னூறு  
அல்லூர் குழி ஆயிரம் இரெ[யா]லை குழி ஐந்துறு விறவெ[ல]று கு-
- 3 . . . . . ஆஇரம் காணிவாயல் குழி [மு]ந்துறு வாவில் குழி யிருநூறு பரணி  
குழி முன்னூறு [இப்பூ]ர் குழி [நா]ற்றைம்பது வெவிக்கொடு குழி யிருநூற்றை[ம]-  
பது யிடக்கந்தொறு குழி யிருநூற்-
- 4 மைம்பது செ[ல்]வனார் குழி இருநூற்றைம்பது மன்னுகுளங் குழி நூறு [குளகம்மி]  
புன்செய் குழி ஆயிரம் எ]ரௌளு குழி முந்துறு மறிப்பாழ் குழி இருநூறு  
பாலெரிபொழில் குழி இருநூற்றைம்ப-
- 5 . . . . . குழி இருநூற்றைம்பது முண்டில[ப்]பூண்டி குழி இருநூறு [மி]டிசல்  
குழி நூறு பெரும்பள்ளி [குழி\*] நூறு [று\*] முண்டி கு[ழி\*] நூறு நெடுமீழிசை  
குழி இருநூறு உப்பந்-
- 6 . . . . . எங் குழி இருநூறு காட்டறவா[ய்] குழி இ[ருநா]று தடுக்கலூர் குழி  
இருநா[று] சன்னவாடை [குழி\*] நூறு புல[வ]நார் குழி நூறு ஆகுப்பூண்டி குழி  
நூறு [||\*]

<sup>1</sup> This inscription is left unfinished.<sup>2</sup> This is probably No. 18 of the *Nellore Inscriptions*, noticed on p. 828.

## No. 498.

(A.R. No. 199 of 1894).

ON THE WEST WALL OF THE SAME TEMPLE.<sup>1</sup>

- 1 . . . . . <sup>2</sup>சகரை யாண்டு ககூஉர வது-
- 2 . . . . . வைய்து மாபெருமாபி-
- 3 . . . . . [ள] மாயும் பரமாண்டையுட்-
- 4 . . . . . பளளிகொண்டபெருமாளுக்கு
- 5 . . . . . பொலியிட்டு விட்ட சந்திவிளக்கு
- 6 . . . . . ஒன்று [||\*]

## No. 499.

(A.R. No. 200 of 1894).

ON THE SOUTH WALL OF THE SAME TEMPLE.<sup>3</sup>

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திரிபு[வன]ச்சக்கரவத்[தி]கள் ஸ்ரீ[ரா]-
- 2 ஜராஜுஉவர்க்கு யாண்டு இருபத்தெட்-
- 3 டாவது ஆனிமாசத்தில் வைதம்பன் பிதுவி-
- 4 சுரமுடையான் திருக்கெளி . . . படியன் ம-
- 5 முவராயன் இட்ட மாடை ஒன்றுக்கு சந்திவி-
- 6 ளக்கு ஒன்று [||\*]

## No. 500.

(A.R. No. 201 of 1894).

ON THE SAME WALL.<sup>4</sup>

- 1 ஸ்ரீகர்ணம் கலீவாஸநகூலீர . . . . .
- 2 வெ யதராஜாஃ கலிகா[வொ] . . . . .
- 3 கஸாப்யு [||\*] தயஸ்யு[||\*] கி . . . . .
- 4 கஜநொ வெ[உல-டு]நாயஸுஜ . . . . .
- 5 ஸ்ரீகஜ்ஜலிஜிஸகம் ஸ்ரீ ஸ்ரீ . . . . .
- 6 ஸஸ்வ-டுஸுஜிதெ கஜ்ஜலி . . . . .

## No. 501.

(A.R. No. 202 of 1894).

ON THE SAME WALL.<sup>5</sup>

- |                            |                             |
|----------------------------|-----------------------------|
| 1 சிவபூதன் செந்தபிள்ளை     | 6 நிவாற்க வைத்த ச[நத்]      |
| 2 மகன் தெவாண்டை இட்ட       | 7 விளக்கு ஒன்றுமெற்ப[ப]     |
| 3 மாடை ஒன்றுக்கு சந்தி     | 8 டியானண்டை வைத்[த*]        |
| 4 விளக்கு ஒன்று மெற்ப[படி] | 9 சந்தி விளக்கு ஒன்று [  *] |
| 5 வைகுந்தன் ஸ்ரீ திரு[வா]- |                             |

## No. 502.

(A.R. No. 203 of 1894).

ON THE SAME WALL.<sup>6</sup>

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] சிறுகட்டைநாடு மன்றுபொழில் குழி ஐநாறு மறுப்பூர் குழி முன்னாறு  
கச[மு]ர் குழி ஐநாறு கறுப்பூர் குழி ஆயிரம் குடிச்செறு குழி முன்னாறு சிறக்களப்-  
புண்டி குழி இருநாறும் இவ்நூர் குழி முன்னாறு ஒட்டப்பூண்டி குழி ஐநாறு

<sup>1</sup> See *Nellore Inscriptions*, Part II, p. 844.<sup>2</sup> Some letters appear to be missing at the beginning of each line.<sup>3</sup> See *Nellore Inscriptions*, Part II, p. 836.<sup>4</sup> *Ibid.* p. 845. This inscription is a fragment.<sup>5</sup> *Ibid.* p. 838.<sup>6</sup> This inscription may be No. 56 of *Nellore Inscriptions*, p. 826.



5 ర మన్మసిద్ధ[య*]దేవచోడ-	12 ద్దకొడుకు క[పాల]మునం గుడి-
6 మహారాజుల[కు] ధర్మాత్థము-	13 చినవారు    స్వదత్తం పరద-
7 గాం జెల్లపాదటి <sup>1</sup> [సో*]మిదేవరకు	14 త్తం వా ఓ హ[రేత] వసుంధరాః
8 జెల్లపాద[ఱు అ]చంద్రాకరము-	[ *]
9 గన్మిచ్చె <sup>2</sup> దీకి[న]వ్వరు విప్పు-	15 పష్టివ్వరువ[స]హస్రాణి వి-
10 ము దలంచ్చి[న గ]ంగకల్ల వే[యు]-	16 స్టాయాం జా[య]తే క్రిమిః[  *]
11 గవిలలం బొ[డి]చినవారు పె-	

**No. 506.**

(A.R. No. 207 of 1894).

ON A PILLAR IN THE RAMASVAMIN TEMPLE AT JALADANKI, SAME TALUK.

Published in *Nellore Inscriptions*, Part II, (Kavali 26).<sup>3</sup>**No. 507.**

(A.R. No. 208 of 1894).

ON ANOTHER PILLAR IN THE SAME TEMPLE.

Published in *Nellore Inscriptions*, Part II, Kavali 25.<sup>4</sup>**No. 508.**

(A.R. No. 209 of 1894).

ON A SLAB NEAR THE TEMPLE OF NRISIMHA ON THE HILL AT SINGARAYAKONDA,  
KANDUKUR TALUK, SAME DISTRICT.Published in *Nellore Inscriptions*, Part II, Kandukur 77.**No. 509.**

(A.R. No. 210 of 1894).

ON ANOTHER SLAB IN THE SAME TEMPLE.

Published in *Nellore Inscriptions*, Part II, Kandukur 78.**No. 510.**

(A.R. No. 211 of 1894).

ON A SLAB IN FRONT OF THE RAGHUNAYAKA TEMPLE AT CHEDALAVADA, ONGOLE TALUK,  
(FORMERLY NELLORE BUT NOW) GUNTUR DISTRICT.Published in *Nellore Inscriptions*, Part II, Ongole 30.<sup>5</sup><sup>1</sup> డ is cut below the line.<sup>2</sup> Read °నిచ్చె.<sup>3</sup> In the reading given here వ at the beginning of line 2 has to be omitted and కంప్పనుబోయుని in line 4 must be read అంప్పనుబోయుని.<sup>4</sup> Lines 3 and 4 must be read thus :--

3 ఏకాదశి గురువారము శతభి-

4 పనక్షత్రమునందు \* \* \* \*

and in line 6 for కడ్కతి read కళతి.

In line 13 సరియపల్లి must be read for సరియపల్లి.



## No. 511.

(A R. No. 212 of 1894).

ON ANOTHER SLAB IN THE SAME PLACE<sup>1</sup>.Published in *Nellore Inscriptions*, Part II, Ongole 31.

## No. 512.

(A.R. No. 213 of 1894).

ON THE EAST WALL OF THE DAKSHINA-KAILASA SHRINE IN THE PANCHANADISVARA  
TEMPLE AT TIRUVAIYARU.

- 1 . . . . . கவர்த்தை சென்றெய்தலும் வெரத்தெழு ஜெண்ணில் லாணையு (ம)ங்  
குதிரையும் விருதமு மிடைக செனையு(ம)னானும் செறுத்து வகிறுத்த ஆஹவமல்லல  
ஆமாதடங் குழயவன் வெகவெல்களிற்று விசை . . . . .
- 2 . . . . . தரவாங்கு சிலைதர . செஞ்சரமாரிக் குஞ்சிரக் குவட்டிகின் தன் திருப்-  
புயத்தி னுன் தடிவரை மார்வினும் ஒன்றிய நாடொன்று புக்குரவ்வும் வகை  
. . . . . கணையநெகமு கொடு சுடர் வெண் . . . . . ருதியு-  
. . . . . ன்னவன் மாமன் மண்டலிக சொகயன் முதலியர் தண்ட-  
பாலரைத் தறைப்பட னுறி ஆஹவமல்லலை . . . . . பாச்சிச் சத்துருபயங்கரன  
காபத்[திரு]முதல் பத்திரஜ . . . . . கட்ட
- 4 . . . . . ம் என்கிழங் குஞு வெசரியும் ஒட்டகங்களு[ம்\*] அவன் தெவியர் குழாமுஞ்  
செழுநெதிப் பிறக்கமும் . . . . . யர் குழாமும் பறகலை கவர்கு மாப்பெரும்புகழ்  
மிக வளர்த கொப்ப[ரகெ]-
- 5 சரிபநாரக உடையார் ஸ்ரீராஜேஜுதெவர்க்கு யாண்டு ௩ ஆவது ராடு[ஜ]னூசிங்க-  
வளநாட்டு பொய்கைநாட்டு திருவையாற்றுத் தென்கயிலாயமுடையார் கொயிலில்  
ஆடவல்லார்க்கு நம்பிராட்டியார் தெருவொககியமுடையார் அதிகாரிச-
- 6 சி முத்தான் பொந்நங்கை சாத்தி அருளத் திருக்கழுத்துக்கு இட்ட சண்பங்காறை ஒன்-  
றுங் குடினாக்கல்லால் பொந் அறுகழஞ்சும் இதில் கட்டின மாணிக்கம் ஒன்றும் வயி-  
ர மிரண்டும் உட்பட நிறை அறு[க\*][ழ]ஞ்செய் மஞ்சாடியு(ம்) மஞ்ச-
- 7 மாவும் திருக்கைக்கு சாத்தி அருள இட்ட திரு[க\*]கைக்காறை பொந் இரு கழஞ்சாக  
திருக்காறை நாலிவால் பொந் எண்கழஞ்சும் திருவடிக்காறை ஒன்று பொந் முக்கழஞ்-  
சாக இ[ர\*]ண்டிநால் பொ[ந்] அறுகழஞ்சும் [ஆ]க பொந் இ[ரு\*]பத்[ன்\*]கழஞ்-  
சும் இ-
- 8 து மாணிக்கம் ஒன்றும் வயிரம் இரண்டு[ம்] உட்பட நிறை இருபத்[ன்\*]கழஞ்செய் மஞ்-  
சாடியு(ம்) மஞ்சமாவும் இவர் நம்பிராட்டியார்க்கு சாத்தி அருள இட்ட ஒற்றைத்தாவி-  
மணி பகின்று ஒருபது முடையின . . . . . ன்கு ஒன்றும் கொக்குவாய் ஒன்றும் படுகண்
- 9 ஒன்றும் கொத்த நா னுட்பட நிறை முக்கழஞ்சரையெ இரண்டு மஞ்சாடியு மஞ்சமா-  
வும் திருக்காதுக்கு சாத்த இட்ட நா[றை]கண்டி இரண்டி(ன்)னால் பொந் அரைக்-  
கழஞ்செய் நாலு மஞ்சாடியு(ம்) மஞ்சமாவும் ஆக பொந் நா[ர]க்க<sup>2</sup>

<sup>1</sup> The following substitutions in readings have to be made:—

L. 9	ய்யுந்ரமும்	for	ய்யுந்ரமும்.
,, 15	சாலிச்சுச்சு	for	சாலிச்சுச்சு.
,, 16	சீச்சு	for	அச்சு.
,, 26	அச்சு	for	அச்சு.
,, 29	சுண்டிச்சிச்சு	for	சுண்டிச்சிச்சு.
,, 35	சுண்டிச்சு	for	சுண்டிச்சு.
,, 36	சீச்சு	for	சீச்சு.
,, 37	ரெடு சீச்சு	for	ரெடு சீச்சு.
,, 41	ண்டிச்சு சீச்சு	for	ண்டிச்சு சீச்சு.
,, 52	சுண்டி	for	சுண்டி.
,, 59	ரெடு	for	ரெடு.
,, 60	சீச்சு	for	சீச்சு.

<sup>2</sup> The rest of the inscription is lost.

## No. 513.

(A.R. No. 214 of 1894).

ON THE SAME WALL.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [!\*] பாபநாசுரம் கயிலைமலை தெற்குப் பக்கம் பா-
- 2 தெற்குமேல்வாய் பக்கம் வட்டம் [!\*] ஸ்ரீ

## No. 514.

(A.R. No. 215 of 1894).

ON THE EAST WALL OF THE MANDAPA IN FRONT OF THE UTTARA-KAILASA SHRINE IN THE SAME TEMPLE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [!\*] திருமகள் பொலப் பெருநிலச் செல்வியு எனக்கெ யுரிமைபூண்டமை  
[மனக்கொளக் க[!\*]று-
- 2 . . . . . கங்கப்பாடியு தூம்பப்பாடியு கடிக்கையடியுங் குட-  
மலைநாடு]-
- 3 ன் கொல்லமுறு கலிகழும் எண்பிசை புகழ்தர ஈழமண்டலமும் இரட்டப்படி எழொர-  
யிலக்கமு ழிண்டிற வெள-
- 4 ித் தண்டாற் கொண்ட தன்நெ[ழி]ல வளருழியுள் ளெலலாயாண்டு கொழுதக விளங்-  
கு[!\*] யாண்டெ [செழியரை]-
- 5 த் தெசுகொள ஸ்ரீகொலராசு செவர்ப்பதாரான ஸ்ரீநாராஜாஜெவர்க்கு யாண்டு உய்கு  
ஆவது ஸ்ரீ[!\*]ஸமஹாராசுரா]-
- 6 கிய விமலாதித்தெவர் வடகரை ராஜேஷுவர[வள]நாட்டுப் பொய்கைநாட்டு[!\*]த்  
தெவதானம் திருவையாறு [ஒலொகமாதெ]-
- 7 விசுவாசுமுடைய மஹாஜெவர்க்கு குதித்த வெள்ளிக் கலசம் ஒன்று சிறை குடிநெடுக்கல்-  
லால் நூற்றுநாற்பத்தை[ங் கழஞ்சம்]
- 8 மெற்படி ஒன்று சிறை நூற்று நாற்பத்தைங் கழஞ்சம் மெற்படி ஒன்று சிறை நூற்று-  
நாற்பத்தைங் கழ . . . . .
- 9 று சிறை நூற்று நாற்பத் தைங்கழஞ்சம் மெற்படி ஒன்று சிறை நூற்றுநாற்பத்து  
நாற்கழஞ்சம் மெற்படி ஒன்று . . . . .
- 10 நாற்பத்து நாற்கழஞ்சம் மெற்படி ஒன்று சிறை நூற்றுநாற்பதி[ன]
- 11 கழஞ்சம் மெற்படி ஒன்று சிறை[!\*] நூற்றுநாற்பதி[ன] கழஞ்சம் ஆக வெ-
- 12 ளளிக் கலசம் எட்டிநாற் சிறை ஆயிரத் தொருநூற்று [நாற்ப]த்தெண கழஞ்<sup>1</sup> . . .

## No. 515.

(A.R. No. 216 of 1894).

IN THE SAME PLACE ; LEFT OF ENTRANCE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [!\*] கொப்பரகெஸரவநாகிய ஸ்ரீநாராஜேசுசொழெவற்க்கு யா-
- 2 ண்டி ச ஆவது நாடுதெருவல்லவவ[!\*]நாட்டு பொய்கைநாட்டுத் திருவையாற்று
- 3 ஒலொகஜெவரகேஷுவர த்து தட்டாரப்பணிசெய்காணி தட்டான் சக்கடி சமுதை-
- 4 யான செம்பியன்மாதெவிப் பெருந்தட்டாறுக்கெ கல்லில் வெட்டுகவென்-
- 5 று பெரியஜெவர் நம்பிராட்டியார் தனிசத்திவிடங்கியாராக ஸ்ரீஒலொகஜெவர-
- 6 வியார அருளிச்செய்ய சக்கடி சமு[!\*]தையன்னுன செம்பியன்மாதெவிப் பெருநெ-
- 7 ட்டானுக்கு ஒலொகஜெவரகேஷுவரம் [சு]ட்டிய தட்டாரக்காணியாக வெட்டிச்சு  
[!\*]

## No. 516.

(A.R. No. 217 of 1894).

ON THE SOUTH WALL OF THE SAME SHRINE.

- |                       |                                  |
|-----------------------|----------------------------------|
| 1 ஸ்ரீ ஸ்ரீ [!*]      | 5 டமை மனக்கொளக் காணு-            |
| 2 திருமகள் பொலப்      | 6 ர்ச்சாலை கல மருத்தருளி வெ-     |
| 3 பெருநிலச் செல்வியு  | 7 ன்கைநாடுங் கங்கப்பாடியு[!*]று- |
| 4 எனக்கெ யுரிமை பூண்- | 8 ளம்பப்பாடியு கடிக்கையடியு-     |

<sup>1</sup> The inscription is left unfinished.

- 9 ன் குடமலைநாடுங் கொல்ல-
- 10 முங் கவிங்கமும் எண்டிசை
- 11 புகழ்தர ஈழமண்டலமும் இரட்-  
ட[பா]-
- 12 டி யெழரையிலக்கமு கிண்டிறல்
- 13 வென்றித் தண்டாற் கொண்ட தந்-
- 14 நெழில் வளருழியுள் நெ[ல்லா\*]-  
யாண்டு
- 15 [கொ]ழுதகி விளங்கு யாண்டெ  
செழிய[ய]-
- 16 ரைத் தெசுகொள் ஸீகொவிராஜ-  
ராஜர[ாஜ]-
- 17 கெஸரிபநாரா ஸீராஜராஜெவரி-  
க்கி
- 18 யாண்டு உயெ ஆவது வடகரை  
ராஜெடிஸி[ஓ]-
- 19 ஹவளநாட்டுப் பொய்கைநாட்டுத்  
தெவதா[ந]
- 20 கிருவையாற்று ஒலொகலொடெ-  
வீஸூ[ர]-
- 21 த்து லொடெவற்க்குத் திருநொகா-  
விளக்கு
- 22 எரிய நிசதப்படி எரிய வைத்த  
சளுக்கிவி[ம]-
- 23 யன் நெவி வஜயன் பெற்றப்பை மக-

- 24 ள் விமயந் [வ]ம்ப[வைய்] திருநொ  
கா-
- 25 விளக்கு ஒன்றுக்கு வைத்த ஆடு  
கூயகூ இ-
- 26 வ்வாடு தொண்ணூற்ற[ற]மங்  
கொண்டு இநநாட்டு வு-
- 27 வடெயம் பெரும்புலியூ ருக்கு மன்-  
[ற]-
- 28 டி ஆன குடி குப்பையென் இத்தொ-  
ண-
- 29 னூற்றூ [ற\*]டுஞ் சாவா முவாப்  
பெராடாகக கிகா-
- 30 ண்டு நிசதம் ஒலொகவிடங்கநெந்-  
னும்
- 31 நாழியொடொக்கும் உழக்கிநால  
நிசதம் உ-
- 32 முக்கு நெய் நொகாவிளக்குக்கு  
அட்டக்கடவாந[ர]-
- 33 கவும் இப்படி நிசதம் உழக்கு நெய  
என்[ன]-
- 34 டைய வழியிலாரும் சகராதித்தவந்  
அட்ட[க்]-
- 35 [க]டவிதாக இப்பரிசு அட்டக்கட-  
வெநாய் இட-
- 36 . . . வெநெந் இவை<sup>1</sup> பநா-  
ஹூரா [ற\*]கைசு||உ

## No. 517.

(A.R. No. 218 of 1894)

ON THE SAME WALL.

- 1 ஸூலி ஸீ [||\*] திருமகள் பொவப் பெ-
- 2 ருநிலச் செல்வியும் தனக்கெ யுரி-
- 3 மை பூண்டமை மனக்கொளக் காசு-
- 4 னூர்ச்சாலை கல மறுத்தருளி வெங்கை-
- 5 னாடுங் கங்கபாடியுங் தடிகைபாடியுங் நு-
- 6 னம்பபாடியுங் குடமலைநாடுங் கொல்லமும்
- 7 கவிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழமண்டலமும்
- 8 திண்டிறல் வென்றித் தண்டாற் கொண்ட தன்னெழில்
- 9 வளருழியுள் [டு]ளல்லா யாண்டும் தொழுதகை வி-
- 10 னங்கும் யாண்டெ செழியரைத் தெசுகொள் ஸீ-
- 11 கொஇராஜஇராஜகெல[ரி]வஜீ-ரான ஸீஇராஜஇராஜெ[டி]-
- 12 வர்க்கு யாண்டு உயெ இருபத்தொன்றாவது வடகரை [இரா]-
- 13 ஜெடிஸிஹவளநாட்டுப் பொய்கைநாட்டு தெவ[தா]-
- 14 னம் திருவையாற்று ஒலொகலொடெவிஸூமுடையா[ர்]
- 15 திஹவனசண்டெஸூர் கழிகளிடை இநநாட்டு வுல-
- 16 தெயம் பெரும்புலியூர்க்குடி மன்றடி ஐய்யாறன்[வ]-
- 17 ளவ(ன்)னென கொண்ட விளக்கு இரண்டினுக்கு
- 18 ஆடுகூயெ இவ்வாடு நூற்றுத் தொண்ணூற்ற[்]-
- 19 னு இரண்டுங் குடிக்காச் சாவா முவாப் பெராடு ஆகக் [கொ]-
- 20 ண்டு நிசதம் உள உரிய [நெய்யாக நொகா]வி[ளக்]-
- 21 கு இரண்டினுக்கு சகராதித்தவல் அ[ட்டு]வதாகக் கொ-
- 22 [ண்டு] குடியென்று இவ்வாடு நூற்றுத் தொண்ணூற்று-
- 23 இரண்டு[ங்] சாவா முவா பெராடுஆக[க்\*] கைக்கொண்டு சகரா<sup>2</sup>

<sup>1</sup> A small portion is not engraved on stone after இவை.<sup>2</sup> This inscription is left unfinished.

## ON THE BASE OF THE SAME WALL.

- 1 திருமகள் பொலப் பெருநிலச் செவ்வியுத் தனக்கெ யுரெயெ பூண்டமெ மனக்கொளக காணுநா சாலை [கலம] புத்திருளி வெங்கொருங் கங்கபாடியுத் தடி [க]பாடியு துளமபபாடியுங் குடமலைநாதம் கொல்லமுங் காங்கமும எலையி [செ]புகழ்தர ஈழமண்டலமுந் திணடிதல் வென்றித் தண்டாற கொண்ட தாநெழில வளருழியு னெல்லாயாண்டுந் தொழுதக விளங்கும யாண்டெ ரெழியமெத் தெசுகொள ஸ்செவி [ரா]ஜகெஸர்வீரான ஸ்ரீராஜராஜகெஸர்பகு யா-
- 2 ணடு இருபத்தொளறாவது இராஜேந்திரசங்கவளனாட்டுப் பொயகெமாத் தத் தெவதானம் திருவெயாற்று இனிதிருந்கருளிள திரிபுலனசண்டெ . . . த்தெவநக - ளொம விற்றுக்குந்த நீலவீலையாவணம் ஸ்ரீராஜராஜதேவர் மம்பிராட்டியார் தந்திசத்தவீடங்கியாரான ஒலொகம[ஹ]ராஜெவியார் கருவெயாற்ற வெடுப்பி[த்]தருளிள ஒலொகமஹாஜெவியாரத்து மஹாஜெவியார் [கரு]கு விற்றுக்குத்த நீலமாவது திருவெயாறுடையார் ஸ்ரீகொயிற் பெரியபுறத் திருச்சுற்றாலையில் வடகிழ் முலையில் என்றுஞ் செவ்வெய் வடக்கு
- 3 நொக்கி நாற்கொல்திருவிழாவிதி விட்டு நாட்டின புள்ளடிக்கல்வென்றுத் தென்னெலமெற்கு நொக்கி முப்பத்தெண்கொ லாசறுதியிற் திரு . . . [ரி]யுறத்தி[சா]லையில் வடமெல் முலையினின்றும செவ்வெய் வடக்கு[நெ]ராக இண்டையனாக்காடகொல் திருவிழாவிதி விட்டு நாட்டின புள்ளடிக்கல்வெ யுற்று இதனெறு மெலெலை செவ்வெய் வடக்கு நொக்கி [ப]கிளமுன்றெ காற்கொல் சென்ற இடத்து நாட்டினபுள்ளடிக்கல்வெ யுற்று இதனின்றுஞ் செவ்வெய் மெற்கு நொக்கி பதினொருகொல் சென்று
- 4 திருவெயாறுடையார் திருவிழாப்புற நிலத்திற் கிழ்வரம்பில் நாட்டின புள்ளடிக்கல்வெ யுற்று இதனின்றுஞ் செவ்வெய் வடக்கு . . . லை கிழக்கு நொக்கிச் செவ்வெய் ஐம்பத்தொன்பதெண்கொ லாசறுதியில் நாட்டின புள்ளடிக்கல்வெ யுற்று இதனெறும செவ்வெய் வடக்கு நொக்கி நாற்கொ லாசறுதியில் நாட்டினபுள்ளடி[சு]க்கல்வெ [ப]ற்று இதனின்றுஞ் செவ்வெய் கிழக்கு நொக்கி எழுப-
- 5 தின்கொல சென்று நாட்டின புள்ளடிக்கல்வெ யுற்று இதனின்றுஞ் செவ்வெய் தெற்கு நொக்கி நாற்கொ லாசறுதியில் நாட்டி . . . னென்று நாட்டின புள்ளடிக்கல்வெ யுற்று இதனின்றுஞ் செவ்வெய் வடக்கு நொக்கி இருபத்தொகொல் சென்று நாட்டின புள்ளடிக்கல்வெ யுற்று இதனின்றுஞ் செவ்வெய் கிழக்கு நொக்கி முப்பத்தெண்கொல் சென்ற வ[ட]கிழ் முலை யாசறுதியில் நாட்டின புள்ளடிக்கல்வெ[ய்].
- 6 யுற்று இதனின்றுங் கிழ்வலை செவ்வெய் தெற்கு நொக்கி இருபத்தெ[ண]ண்கொ லாசறுதியில் நாட்டின புள்ளடிக்கல்வெ யுற்று[ய] . . . வெ தெற்கு நொக்கி இருபத்தெண்கொ லாசறுதியில் நாட்டின புள்ளடிக்கல்வெ யுற்று இதனின்றும செவ்வெய் மெற்கு நொக்கி ஐம்பத்து னொகொ லாசறுதியில் நாட்டின புள்ளடிக்கல்வெ யுற்று இதனின்றுஞ் செவ்வெ தெற்கு நொக்கிப் பதினொருகொ லாசறுதியில் நாட்டின புள்ளடிக்கல்வெ யுற்று]
- 7 இதனின்றுஞ் செவ்வெ மெற்கு நொக்கி எழுபத்தொகொ லாசறுதியில் நாட்டின புள்ளடிக்கல்வெ யுற்று இதனின்று[ஞ்] செவ்வெ தெற்கு நொக்கி இருபத்தெண்கொ லாசறுதியில் நாட்டின புள்ளடிக்கல்வெ யுற்று இதனின்றுஞ் செவ்வெ மெற்கு நொக்கிப் பதினொருகொ லா[சு]றுதியில் நாட்டின புள்ளடிக்கல்வெ யுற்று இதனின்றுஞ் செவ்வெய் தெற்கு நொக்கி பதினொருகொல் சென்று திருவெயாறுடையார் பெரியபுறத்திருச்சுற்றாலையில் வடகிழ்முலையில் நின்றும வடக்கு நொக்கி திருவிழாவிதியாக
- 8 நாற்கொ லாசறுதியில் நாட்டின கல்வெ யுற்று இவ்வெசெத்த பெருநான்கெல்லையிலும் அகப்பட்ட நிலம் முன்றெ மாகாணி அரைக்காணி முந்திரிகெ கிழ்முக்காவெ மாகாணி கிழ் முக்காவெ ஒரு[ர]வும் மிகிதிக்குறெமெ உள்ளடங்க உண்ணிலம் ஒழிவின்றி இந்நிலத்தில் அகப்பட்ட மெனாக்கிய மரமும் கிணைக்கிய கிணறும் உடும் பொடி ஆமைதவழந்த தெப்பெற்பட்டதும் காராண்டெ மிகாட்சியும் புகுவழி புகவும்பொதுவழி பொதவும் பாயும்வழி பாயவும் வரும்வழி
- 9 வரவும் இந்நிலத்தால் வந்த மன்றும் கன்றுமெய்பாமும் பெறுவதாகவும் குலையும் குரம்பும் செய்யாததாகவும் செந்நீர்க் ககவினை செய்யாததாகவும் இந்நிலத்தால் வந்தது

<sup>1</sup> The *pulli* is marked in this inscription by a vertical stroke.

மணம் புகுதவும் பிணம் பொகவும் சுகொடு பெறுவதாகவும் இந்நிலம் விற்றுக்குடிக்-  
கக் கொள்வதான எம்மில் இசைந்த விலைப்பொருள் வெளி ஆற்றுக் கழஞ்சு பொன்-  
னாக இந்நிலத்தால் வந்த பொன் முன்[லா]ற்று எழுமுகழஞ்சு ஒன்பது மஞ்சாடி இப்-  
பொன் முன்[லா]ற்றெழுமுகழஞ்சு

- 10 ஒன்பது மஞ்சாடிப் பொன்னும் ஆவண[க்க]ளியெ கெசசெல்ல அறக்கொண்டு விலைக்கு  
அறவிற்று பொருள் அறக்கொண்டு விற்று விலையா[வ\*]ணநு செய்து குடுத்தொம்  
இந்நிலத்துக்கு இதுவெய விலையாவணமும் இதுவெய் பொருள்மாவறுதிப் பொருட்-  
சிலவொலையும் இதுவெயாகவும் இதுவல்லது பெறுபொருளமாவறுதிப் பொருட்-  
சிலவொலை காட்டக்கடவ ரல்வாதாராகவும் இப்பரிசு கல்லு நாட்டி. எல்லை தெரித்து  
விற்றுக்குடுத்த நிலம் இப்படியெ சிலாவெகை செய்து கொ-
- 11 ள்ளப் பெறுவார்களாக இப்பரிசு ஒட்டி விற்று விலையாவணநு செய்து குடுத்தொம்  
லொகலொடெவிசுலாத்து லொடெவர் லெவகல்களுககு திருவெயாறுடெயார்  
லெவகல்களொம் இலெவ லெவக(ர)ல்கு ராஜெ[ஜ]நூலி ஹவளனாட்டுப் பொய்கெய்-  
னாட்டு க[த]வினொதச்சதுலெல்கிமங்கலத்து வ[ந]கை லெ[ந]காரான திருப்-  
புத்தாரடிகளென் இவை யென் னெழுத்து இப்பரி சொட்டி விற்றுக்குடுத்தென் இத்-  
தெவகல்கு ராஜெ[ஜ]நூலி ஹவளனாட்டு தனிபூர் ஸீகலாராதி[த\*]கல்க[த\*]லெல்கிமங்க-  
லத்து லெ[ந]கை பள்ளி குறையென் இவை யென்
- 12 நெழுத்து இப்ப(ட்)டி அறிவென் திருவையாற்று சிவபுராஹணந் வாளுவன் குஞ்சர-  
மல்[வ\*]ணையாறென் இவை யென் னெழுத்து இப்படி அறிவென் திருவையாற்று  
சிவபுராஹணந் வாளுவன் ஆருரந் ஸீகலென் இலெவெ யென் நெழுத்து இப்படி அறி-  
வென் இலொநமுடைய லக[த]ல்கல்காரென் இப்படி அறிவென் திருவையாறு டை-  
யார் சிவபுராஹணந் ஆருர னையாறென் ராஜராஜபட்டென் இப்படி அறிவென்  
ஜகநாதத்தெரிந்த பரிவாரத்து ஒருமலாருடெயான [அ]ச்சந் வெண்காடென்  
இப்படி அறிவென் திருவெயா<sup>1</sup> . . . . .
- 13 ர் சிவபுராஹணந் வாளுவன் சிவபாதசித்தன் பரதெவனா லெலொகமாதெவிபட்ட-  
ென் இப்படி அறிவென் திருவெயாற்று தச்சன் வினையாஹணந் சர்ப்பநென்  
இப்படி [அ]றிவென் திருவையாறுடெயார் நடவன் மல்ல நரியப்பென் இப்படி  
அறிவென் ராஜெ[ஜ]நூலி ஹவளனாட்டுப் பொய்கைனாட்டுத் தெவதானம் திருநெத்-  
தானமுடையார் கரணந் தெவன் திருநாவுக்கெரெயென் இப்படி அறிவென் திரு[ந\*]-  
வெயாறுடெயார் கரணந் பட்டாலகன் னையாறென் இப்படி அறிவென் ராஜெ-  
நூலிகளெனாட்டு வெண்ணெயுருடெயான மாத்தாருடெயான் அதி . . . . .
- 14 இப்படி அறிவென் சிவபரிச்சங்கரபாடி[யா]ன குட்டி மாதெவநென் இப்படி அறிவென்  
இராஜெ[ஜ]நூலி ஹவளனாட்டு [மிறை]க்கற்றத்தத் திருப்ப[ழ\*]னத்து திருப்பழன-  
முடையார் வண்ணக்க[க]கரணத்தாந் அப்பி கண்டென் இப்படி அறிவென் இராஜெ-  
நூலி ஹவளனாட்டுப் பொய்கெநாட்டுத் தெவதானம் திருநெத்தாநமுடையார்  
நட்டுவன் சந்திரன் கூத்தன் இப்படி அறிவென் ராஜெ[ஜ]நூலி ஹவளனாட்டுப் பொ-  
ய்கைநாட்டுத் தெவதானம் திருமழபாடிடெயார் தெவ[ன்] வெண்காடென் இப்-  
படி அறிவென் ராஜெ[ஜ\*]லிஹ . . . . .
- 15 இப்படி அறிவென் சிவபரிவ[ா\*]பா[ரி] சாத[தன்\*] [||\*]

No. 519.

(A.R. No. 220 of 1894).

ON THE WEST WALL OF THE SAME SHRINE.

- 1 லெலி ஸீ [||\*] கொப்பரகெலரிப-
- 2 தாரான ஸீராஜெ[ஜ]லொல-
- 3 லெவர்க்கு யாண்டு ன ஆவது
- 4 ராஜெ[ஜ]நூலி ஹவளனாட்டுப் பொய்கை-
- 5 நாட்டுத் தெவதானம் திருவையாற்று லெ-
- 6 லொகலொடெவிசுலாமுடைய லெலொடெவர்க்கு ஸீ -
- 7 ராஜராஜலெவந் நம்பிராட்டியார் தந்திசத்திவிடங் -
- 8 கியாரான ஸீலெலொகலெவியார் குடுத்த லெ-

<sup>1</sup> Here and in the subsequent two lines, a small portion is lost in the original stone.

- 9 பாற்பு உரு னாற்றறு [ப]த்து நானிலை குடிசை [ஞ]க்கல்]-  
 10 [லால் நிறை பொள் உரு] நூற்றுத்தொண்ணூ -  
 11 நய முக்கழஞ்சு [||\*]

## No. 520.

(A.R. No. 221 of 1894).

ON THE NORTH WALL OF THE SAME SHRINE.

- 1 ஸூவ்ய ஸ்ரீ [||\*] திங்களெர்-  
 2 தரு தன ரொங்கல் வெண்குடை-  
 3 க்கீழ் நிலமகள் நிலவ மலர்மக-  
 4 ட் புணர்ஜை செங்கொ லொச்சி-  
 5 க் கருங்கலி கடிசு தன் சிற்[ய]தா-  
 [சை]-  
 6 தையபு கீருத்தமையனை புங் கு-  
 7 ற்கொள் தன் இளங்கொகசு[னை]யும  
 8 கெற்[பு]ணர் தன் கிரு[ப்]புதல[வ]ர்  
 த[ம்\*]-  
 9 மையு சூன்மெழில் வானவ-  
 10 ன் வல்வவன் மினவன் க[ங்]ச[ன்]  
 11 இலங்கையர்க் கிறைவன்[பு]லங்கெ[சு]-  
 12 ழில் [ப]ல்வவன கன்னகுச்சியர் கா-  
 [வ]ல-  
 13 னெந பொன்னணிச் சுடர்மணி ம-  
 குட-  
 14 ஞ் சூட்டிப் பலர்புகழ் ஆ[ங்]கவர்க்  
 கவர்  
 15 [னா] ட[ரு]ளிப் பாங்கமர் தா[சை]த-  
 முன்வடை  
 16 பொதலா தெரியல்வி[க்கிரம]நாரண-  
 னறன்-  
 17 னைச் சக். . . டிப்படுத்தருள நற்-  
 கவ ன[வ]தரி-  
 18 த்த ஒருபதாநாளால் திரு மணிமெள-  
 வி வாழியர்  
 19 [பூ]வெளியசொழினைன்பு புனைசூ  
 மன்னு  
 20 பலாழியுள் தென்னவர் முவருள் மா-  
 நா[ப]ர[ண]-  
 21 ன் பொன்முடி ஆனாப் பருமகிட் பசு-  
 ளலை [பாருக]-  
 22 ளத்தரிசூ வாரளவிய கழல் வீரகொ-  
 ளனை முனை[சை]-  
 23 வயிப் பிடித்தத தனத்திவாரணக்  
 கதக்கடக்களிற்று [லு]-  
 24 தைப்பித்தருளி அகமில் பெரும்புக-  
 ழ்ச்சு[ர]-  
 25 பாண்டியன் ஒற்றை வெண்கவரியும்  
 சிங்காலந-  
 26 மு[ம்\*] வெங்களத் திழ்நூ தன் முடி-  
 (ர்)நீழத் தலைநீ[ரி]-  
 27 த் தடிதளர் [வெ]சுடத் தொல்லையில்  
 மு[ல்]லைபூ[ர\*]-  
 28 (த்) தூத்தி ஓலகலில் வெணூட்டரை-  
 சை[ச்] செ-  
 29 ணட்டொகுகி மெவுபுகழ் இராம-  
 குடமுவா [க]-  
 30 [ட]முனிசூ மிடர்கெழு வில்வவன்  
 குடர் மடிக்-
- 31 கொண்டு தன்னாடு விட்டொடிக்  
 கா[டு]பு[க்]கொ-  
 32 னிப்ப வஞ்சியம் புதுமலா மலைநாங்  
 கெஞ்ச[வி]ல  
 33 வெண்கெழு கா[டு]ஞ்ச்சாலை கலம[ா]-  
 ப்[பி]த்து  
 34 ஆதெமா[ம்]ல்லனும் அஞ்சக் கெவு-  
 தனாறங்கரும்படையால் ஆங்க-  
 35 வன செனை[பு]ட் கண்டபயனுங்  
 கங்காதிரனும் வண்டமா களிற்-  
 ரொ[ங்]  
 36 மடியத் திண்டி[ற]ல் [வி]ரிகர விக்கி-  
 யும வி[சை]சயாதித்தனு[ம்\*]சுருமு-  
 ரட்ச்சா-  
 37 [ங்]ச[ம்]ய்யனும் முதலினர் மமரவீ-  
 ருவொத்து வொத்துடை-  
 38 ய சிமிர் சு[டர்] பொ[ள்]னொடயங்கரி-  
 புரவியொடும் [பி]டித்து  
 39 த[ன்]னாடைபி-  
 40 ல் ஜயங்கொண்-  
 41 டொன்னார் கொ[ள்]-  
 42 னிப்பகாக்கை உள்ளெ-  
 43 ரி மபெடித் கொருதனித்-  
 44 தண்டால் பொ[ரு]கட விவ-  
 45 ன்கையா கொம[க்]ன் விகிர-  
 46 மவாஹாவின் [ம]குடமும மு-  
 47 ன்மனசுகுடைசூ தென்-  
 48 தமிழ் மண்டல முடிவத-  
 49 மிழதட் டெழ்கட விழும் பு-  
 50 க்க இலங்கெசனாக[ய] விக்க-  
 51 கிரமபாண்டியன் பரும[ணி]-  
 52 மசுடமுங் காண்டகு தன-  
 53 னதாகிய கன்னகுச்சியிலு-  
 54 ம் ஆர்கலி யிழஞ் சிற்செ-  
 55 ன் மெ[ண்]ணி உளங்-  
 56 க[ர]ள் னாடு தன உறவொ-  
 57 டும் புகுசூ விளங்குமுடி சவி-  
 58 த்த[வி]ரசலாமெக[ன்] பொர்க்களு  
 [த்]-  
 59 தஞ்சித் தன் காக்களி நி(இ)ழ்நூ  
 [கவ்]-  
 60 வையிற் ரொடிக் காதலியொடும் தன்-  
 61 [ற]வ்வையை பிடித்து தாயை முக்-  
 62 கரிய ஆங்க[வ\*]மான நிங்குதற்காக  
 மி[ட்]-  
 63 வெணூ தன் வாட்டொழி லுழ்நூ  
 64 வெங்களத் துலக வச்சங்களத்த-  
 65 ரைசன் [பெ]பான்னணி முடியும்  
 [க]ன்-  
 66 னரன் வ[ழி] வனூரைகொள வ்வி[ழ]-  
 த்த-

- 67 ரைசனுகிய சிர்வல்லவன் ம[த]னர-  
 68 [ர]ஜன் எல்லொளித் த[ட] மணிமு-  
 [டி][யு\*]ங் டெ-  
 69 காண்டருளி வடபுலத் திருகாலாவ-  
 [து\*]ம் டெ-  
 70 [பா]ருபடை [ந]டாத்திக் கண்டர்-  
 தினகர[ன்\*] நார-  
 71 ணன் கணவதி வண்ட[ட]லர் தெரியல்  
 மதிசு-  
 72 தனென் றெனைப் பலவரைசரை மு-  
 73 [னை]வை[வயித்] துரத்தி வ[ம்]பலர்  
 தரு[ப]ர-  
 74 ழிற்<sup>1</sup> . . . . . னகருட்ச் சளுக்கியர்  
 [ம]ர[ளி]கை தக-  
 75 ர்ப்பி . . . . . [க்]கமில் தகைமுன்  
 வக ககரக் களி-  
 76 ற்று ச . . . . . தி விக்கிரமனாரண-  
 க் தன் பெரும்ப-  
 77 டை . . . . . ராவிமுன்பமர் ஹா-  
 ஹொமல்வன  
 78 னஞ் . . . . . னும் ஸஹாஸக மெற-  
 கொண்டு  
 79 தன் . . . . . ல் பெரியாற் தடை-  
 கரை பூண்டு-  
 80 க்கட . . . . . ன் காவையில் முன்-  
 று முறையிலும்  
 81 மெ . . . . . திரவிட்ட வலங்க[ள]ர்  
 நடுவெ[ல்]  
 82 தெலுங்க விச்சயன் தம்பியர் இருவ-  
 ரும் வம்பியசிலைக்  
 83 [கெ]வுத்தராஜனும் அக்கப்பயனும்  
 பித்தியகளிற்று [மி]-  
 84 . . . . . க்கசொழனும் கொண்டையராஜ  
 னும்சுனிசிலை  
 85 முஞ்சனும் தண்டநா[ய]கன் றூர்த்  
 தனஞ்செயலும் மி-  
 86 ன[ப்படைய]னும் விரயாணிக்கனும் எ-  
 னைப்படை[ட]-  
 87 னுரொ டெதிர் த்மத்தா . . . . .  
 தகராசனும் அவன்  
 88 றுணைவியரும் வா-  
 89 கை விச்சயர் மகனு  
 90 மாதாவு மெனு மிவ-  
 91 ர் முதலியர்  
 92 புனைகழல் அரைசர்[கெ]-  
 93 ளா டெண்ணரும் களி[ரை]-  
 94 த் துண்ணெனப் பிடி[பி]<sup>2</sup>  
 95 பித் தெழரை இலக்கமும்  
 96 பாழ்படச் சினவில் பூண்டு-  
 97 [ர]பதியை பொடிபடுத்த  
 98 மையில் ஈண்டுரக் கமுறை-  
 99 த எர்செல நடத்தி வாரடி-  
 100 க விதைத்து மண்ணந்திப்-  
 101 பயில் பார்பருமானிகை பட-  
 102 ரெரி பர்பி ஆந்[க]மரனகர் வெங்-
- 103 கைமி தெழுகிய உயர் சயத்தம்-  
 104 ப கா[ட்]டுவித் தியலிசை வி[ல]வர்  
 மி-  
 105 னவர் வெ[வன்]-  
 106 புல[ச்]ச[ளு]ச[க்]யர் வல்லவர் கொ-  
 சல-  
 107 ர் வங்கணர் கொங்கணர் சிஜு-  
 108 ரர் ஐய[ண]ர் சிங்களர் பங்களர் அக-  
 109 ர மு[த\*]வி[ன]ர் அரசர் இடு திறை-  
 களும் ஆ-  
 110 திலெ[ர]ன் மவனிபுட் கூறுகொள் டெ-  
 111 பாருள்[க]ளும் உகனு னன்மறை-  
 [ய]வர் மு-  
 112 [க]னுக்கொளக்கு டித்து விஸுலெ[ர]-  
 கத்து  
 113 விள[ங்]கு மனுநெறினின் தஸுமெ-  
 114 தஞ்செய் தரைச விற்றிருக ஜ[ய]ங்-  
 டெ-  
 115 [க]ரண்டசொழன் உசர்சுபெரும் பு-  
 116 கட் கொவிராஜகெச[ரி]வதாரா உடை-  
 117 டயார் ஸ்ரீராஜாயிராஜதெவர்க்கு யா-  
 118 [ண்டு] முப்பத்திரண்டாவது வட-  
 கரைரா-  
 119 ஜெனூசிக்கவனநாட்டு பொ[ய்]கை-  
 120 [நா]ட்டு திருவையாற்று ஒலொகமா-  
 121 [தெ]விசுஸூ[ம்] உடை[யார்க்கு] அ-  
 [ணு]த்தக-  
 122 பல்லவசையனும் அதிகாரிச்சி சொம-  
 யன் அமித்திரவலியும் ஸ்ரீகாரி-  
 யஞ்செய்கிற நகனூ(ர்)-  
 123 ருடையான செலவன் மயிலையும் ஸூ-  
 னமுடையு<sup>3</sup> கெத்திரசிவபண்டிதர்-  
 [க்\*]காக திருவாராதனை  
 124 செய்யும் ஆத்திரையன் கம்பி காடநம்-  
 [பியும்] மானமுதலி பாரதாயக்  
 செ[ல்]உன் னரக(ன்)-  
 125 னான ராஜமாத்தாண்ட ஸ்ரீமாரா-  
 யனும் வண்ணகரு சாத்தன் னின்-  
 றுனானவிரசொழ அணு-  
 126 க்கமாயிலட்டியும் பதியிலாள் நக்கன்  
 அரங்கமான ஜயங்-  
 127 கொண்டசொழத் தலைக்கொலியும்  
 நக்கன் பூர்யாந பர-  
 128 மாக்கவிடநகத் தலைக்கொலியும் நக்கன்  
 சொழ-  
 129 [வி]ச்சாதிரியாக ஒலொ-  
 130 கமாதெவித் தலை[க்]கா[லியு]-  
 131 ம் நக்கன் பலமுக்குனராண மக-  
 132 ராககத் தலை[க்]கா[லியு] உள்-  
 133 [ளி]ட்ட பதிமாரும கரணத்-  
 134 தான் கெசுவன் மதுரா-  
 135 ககனும் பொறப்பண்டாரி மணி-  
 136 மத்தி மாதவககிரமவித்தனும் ஆ-  
 137 க இவவனைவர் கண்காணியால்

<sup>1</sup> A small inscribed slab containing 4 letters in each of the lines 74 to 81 is lost and its place is patched up with bricks.

<sup>2</sup> Read பிடிப்.

<sup>3</sup> Read முடைய.

- 138 [பி]ள்ளையார் ஸ்ரீவிஷ்ணுவதூத[பெ]வா  
 139 த(ன்)[க]ருளின ராஜராஜன் மா-  
 டையி  
 140 ல் ம[ரா]டை மு[ந்][நூ]நீநால் செய்த  
 ஆறிதக்-  
 141 கன் செங்கழுநீர் பொற்பூ ஒன்றிநால்  
 பெ[ரா]-  
 142 ன் இருகழஞ்செ காலாக செத செங்-  
 கழுநீர் பெ-  
 143 பாற்பூ நூற்றைம்பதிகால் குடினைக்-  
 கல்[லா]-  
 144 ல் நிறைபொன் முன்னூற்று [மு-  
 ப்\*]பத்தெழு கழ-  
 145 ன்[ச]ரையும் மெற்படியார்கள் கண்-  
 காணியால் உ-  
 146 டையார் ஸ்ரீராஜாயிராஜபெவர்க்கு  
 யாண்டு முப்ப-  
 147 த்தொன்றாவது பிள்ளையார் ஸ்ரீவி-  
 ஷ்ணுவதூதபெவர்  
 148 திருவடித் தொழுகருளி திருவடி[கா]-  
 னை இட்டருளி-  
 149 [ன்] பொன்[ன]ல் சண்டெழுந்தெ-  
 வர்க்கு சாத்தி அ-  
 150 ருள செத [கா]றை ஒன்றிநால் குடி-  
 னைக்கவலால்  
 151 [நி]றை பொன் ஐங்கழஞ்செ முக்கா-  
 லெமஞ்சா-  
 152 டியும் இகில் நடுவு கட்டிந லவ்ய-  
 யொசம் ஒன்நி-  
 153 நால் நிறை காலெ ஆறுமாவும் ஆக  
 [க\*]லலுட்ப்பட  
 154 நிறை அறுக[சுழ\*]ஞ்செ மஞ்சாடியும்  
 ஆறுமா . . . . .  
 155 மெப்படயார்கள் க-  
 156 ண்காணியால் பூர்வதெ-  
 157 [ச]மு[ந்\*] கங்கையுந் கொண்-  
 158 டருளின பெரியதெவர்க்கு  
 159 ய[ரா]ண்டு இருபத்தெழாவது  
 160 பிள்ளையார் ஸ்ரீவிஷ்ணுவதூத-  
 161 பெவர் தந்தருளின மாடை  
 162 தொண்ணூற்று ஒன்பதந[ா]-  
 163 ல்  
 164 ஆடவலலார் சாத்திஅ-  
 165 ருள செத திருக்கால்க்காலை[ற]  
 166 இரண்டும் திருக்கையவளையி-  
 167 ல நாலும் குடினைக்கவலா-  
 168 ல் நிறை பொன் எழுபத்தெ-  
 169 ன்பதின் கழஞ்செ இரண்டு மஞ்-  
 170 சாடியுந் குன்றி இவ[ர] சாத்திஅ-  
 171 ருள திருச்சாணத்து தச்ச தகடு  
 ந[ா]-  
 172 லும் பொற்பூ இருபத்து முன்றும்  
 திரு-  
 173 க்கொடுக்கில் தகடு இரண்டும் உள்ள-  
 [லை]  
 174 குறுக்கடு ஒன்றும் செருகியூ பதி-  
 (ன்)னெ-  
 175 ன்றும் கொய்சகம் இரண்டும் உள்ப-  
 ப[ட]  
 176 பொன் முப்பத்திரு கழஞ்செ காலும்  
 (இவ்)  
 177 இவ்வெ . சார்த்தி அருளும் தாழ்வ-  
 டம்  
 178 நாலி[ரா\*]ல் முத்துஎண்ணூற்று அ-  
 ன்ப-  
 179 [த்]தொன்றிநால் நிறை இ[ரு\*]பத்-  
 திருகழஞ்-  
 180 செ ஆறு மஞ்சாடியும் இரண்டு மா  
 சாண-  
 181 ம் ஒன்றில் கொத்த முத்து ஆஇரத்து  
 182 ஒருநூற்றுஒன்பதம் திரு[க\*]கொ-  
 டுக்கி  
 183 ல் தைத்த முத்து முன்னூற்று ஒரு-  
 184 [ப]த்தஞ்சும் ஆக முத்து ஆஇரத்து  
 நா-  
 185 (ன்)னூற்று இருபத்து நாலிநால்  
 நிறை  
 186 நாற்பத்து எழுகழஞ்செ ஆறுமஞ்சா-  
 187 டியு மா ஆக முத்து இ-  
 188 ராண்டாயிரத்து இருநூற்று-எ-  
 189 முபத்தஞ்ச(ந்)நால் நிறை எழுப-  
 190 த்து இரு [க\*]ழஞ்செ மஞ்சாடியும்  
 மு-  
 191 ன்று மா [||\*]

## No. 521.

(A.R. No. 222 of 1894).

ON THE BASE OF THE NORTH, WEST AND SOUTH WALLS OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||] திருமகள் பொலப் பெருநிலச் செல்வியும் தனக்கெ புரிமெ பூண்டமை  
 மகக்கொளக் [க](ர)னூதாச்சா[லை] கலமறுத்தருளி வெங்கைனாடும கங்கபாடியும்  
 நுளம்பபாடியும் தடிகைபாடியும் குடமலைனாடும் கொல்லமும் கனிங்கமும் எண்டி-  
 செ புகழ்தர ஈழமண்டலமும் இரட்டபாடி எழகா இலக்கமும் திணடிதல் வென்-  
 றித்தனடாற் கொண்ட தன்நெடில் [வளருடி]யுள் னெலலா [ய]ரண்டும் தொழுதெழ  
 விளங்கும் யாண்டெ செழியரைத் தெசுகொள ஸ்ரீகொவிராஜராஜகெஸரிபதாரா  
 ஸ்ரீராஜராஜபெவர்க்கு யாண்டு உயிச ஆவது உடையார்ஸ்ரீராஜராஜபெவர் கம்பிராட்-  
 டிபார் தன் திசத்திண்டங்கியாராந ஸ்ரீஒலொகமாடிபெவார் வடகரை ராஜெனூ-  
 லிஹவளநாட்டுப் பொய்க்கைநாட்டு திருவெயாற்றுப்பால் நாம் எடுப்பித்த[த] திருக்-  
 கறாளி ஒலொகமாடிபெவரி ஈழமண்டலமெய ஶீலாபெவர்க்கும் ஒலொகவிடங்கபெவ ருள்-  
 ளிட்ட திருமெளிகளுக்கும் செய்வித்த பொற்கொள்கை முதலிய உள்ள திருவாவர-



ணங்களும் திருப்பரிகலங்களும் கல்லிலே [டு]வட்டுவிக்க வென்று உடனகூட்டத்து அதி-  
காரம் செய்கின்ற கொவலூருடெயாந காடந் னூற்றெண்மறெயும் அதிகாரிச்சி  
எருதந் குஞ்சிரமல்லியையும் அரிளிச்செய்ய [கல்]வெ டினபடி கொள்கைத்தெவர்  
வளையி விரண் டென்படக் [கு]டினாக்கல்லால்ப் பொந் நிறை முவாயிரத்திருநூ-  
ற்றெழுபத்து முக்கழஞ்சும பட்டம் முன்றிநால் பொந் நிறை எண்பத்தொ[ள்]பதந்  
கழஞ்செய்காலும் பொந்நிந் தாமரைப்பொற்பூ ஒன்[றி]நால் நிறெ பதின் கழஞ்சும  
ஒலொகவிடங்கடெவர் சாத்திஅருளும் மு[டி] ஒன்று பொந் நிறை நூற்றெண்கழஞ்ச-

- 2 ரையும் மெற்படியில் கட்டின மாணிக்கம் இருபத்தொன்றும் வயிரம் னூற்றிரண்டும் நில  
மொன்றும் தருப் ப[று][ப\*]த்தநாலும் பொத்தி யெழுபத்தொன்பதும் ஸவ்யொ-  
மம்இருநூற்று நாற்பதும் மெற்படியில் கட்டின தகட்டுப்பொந் முக்கழஞ்சும மெற்படி-  
யில் கொத்தமுத்து ஐஞ்ஞாற்று எழுபத்துமுன்றும் மெற்படி[யி\*]ல் கொத்தவெள்ளி  
கழஞ்சு . . . டயார் சாத்தும் குதம்பை யொன்றுபொன் இருகழஞ்சும மெற்படியில்  
கட்டின மாணிக்க மொன்றும் தருப் பிருபத்து முன்றும் ஸவ்யொம[டி] வதிநெழும்  
முத்து இருபத்தெழும் மெற்படியார் சாத்தும் குதம்பெய் ஒன்று பொந் நிருகழஞ-  
சும மெற்படியில் கட்டின ம[ா]ணிக்கம் ஒன்றும் தருப்[பு] இருபத்துமுன்றும் ஸவ்ய-  
[யொ]மம் பதினெழும் முத்திருபத்தெழும் மெற்படியார் சாத்தும் தாழக்கூட்டுக்கம்பி  
ஒரணையினால் துண்ட மிரண்டும் ஆணி இரண்டும் உட்பட பொந் முக்கழஞ்சரையெ  
நாலுமஞ்சாடியு மிரண்டுமொ மெற்ப[டி]யார் சாத்தும் மாலை ஒன்று தாவி இருபத்தெ-  
ழும் க[ண்]டப்பலகெ இரண்டும் பொந் இருபத்தெண்கழஞ்செ காலும் மெற்படியிற்  
கட்டின ஸவ்யொமம் ஐயம்பத்தெழும் தருப்பு நானூற்று அறுபத்தொன்றும் பொத்தி  
இருபத்தெழும் மெற்படியிற் கட்டின தகட்டுப்பொந் கழஞ்செ முக்காலெ மஞ்சாடி-  
யும் மெற்படியிற் கொத்த முத்தெழுபதும் மெற்படியார் சாத்தும் தனிவ[ட]ம் ஒன்று  
முத்து நாற்பத்திரண்டும் மெற்படியார் சாத்தும் [திரி]சரம் ஒன்றிநால் முத்து னூற்-  
றெட்டும் முன்றென்றாக அடிக்கி விளக்கின தாளிம்பம் இரண்டும் படுகண ஒன்றும்  
கொக்குவா யொன்றும் ஆக பொந் கழஞ்சரையெ நாலுமஞ்சாடியு மிரண்டுமாவும்
- 3 மெற்படியார் சார்த்தும் பஞ்சசரி யொன்று முத்து [இ]ரு[னூ]ற்றெருபத்துநாலும்  
பொந்நின் இடெக்கட் டிரண்டும் அஞ்சொன்றாக அடுத்த விளக்கின தாளிம்ப மிரண்  
டும் படுகணொன்றும் கொக்குவா யொன்றும் பொந் முக்கழஞ்சரையெ நாலுமஞ்சாடியும்  
மெற்படியார் சாத்தும் ஸ்ரீஹ[ர] மொந்நிநால் முக மொன்றும் இடெ[ட]க்கட்டு நாலும்  
தவளைவாய் நாலியில் சவக் . . . ம் பொந் இருகழஞ்செ ஆறுமஞ்சாடியும் ஆறு  
மாவும் மெற்படி முகத்தில் கட்டின நாயகமாணிக்கம்) மொன்று நிறை அரைக்கழஞ-  
செய் நாலுமஞ்சாடியும் அறுமாவும். ஸவ்யொமம் இருபத்தெழும் இதில் கொத்த  
திருச்சனவடம் முன்றிநால் முத்து ஆயிரத்திரு நூற்றெழுபத்தெட்டு மெற்ப்படி-  
யார் சார்த்தும் முத்தின் வளையி ஒன்று பொந் பதின் கழஞ்சரையெ அரைக்காலும்  
மெற்படியில் தச்சமுத்து னூற்றெண்பத்தெட்டும் மெற்படியார் சார்த்தும் மெற்படி  
ஒன்று பொந் எ[ண்]கழஞ்சரையெ முன்றுமாவும் மெற்படியில்(த்) தச்ச[ச\*] முத்து  
நூற்றெருபத்தொன்பதும் மெற்படியார் சாத்தும் மெற்படி யொன்று பொந் பதிந்-  
கழஞ்செய் முன்று மஞ்சாடியு மறுமாவும் மெற்படியிற் தச்ச முத்து நூற்றெண்பத்-  
கொன்றும் மெற்படியார் சாத்தும் மெற்படி யொன்று பொந்பதிந்கழஞ்செ மஞ்சாடி-  
யும் இரண்டு[மா]வும் மெற்படியிற் தச்ச முத்து நூற்றுத் தொண்ணூற்றொன்றும் மெற்-  
படியார் சாத்தும் முத்திப்பட்டிகை ஒன்றினால் பொன்னின் பூ ஆறு[ம் மு]சும் ஒன்றும்  
பொந் இருகழஞ்சரையெ நாலுமஞ்சாடியும் மெற்படியில் சவியிலும் தாக்கத்திலும்  
தச்ச பொத்தி பத்தொன்பதும் ஸவ்யொமம் முப்பத்தொன்றும் முகத்தில்
- 4 தச்ச பருமுத் தஞ்சு உள்பட முத் தாயிரத்து முன்னூற்று முப்பத்தஞ்சும் மெற்படியார்  
சாத்தும் பொந்நின் காற்காறெ ஒன்றிநால் பொந் பத்தொன்பதின் கழஞ்செ முக்-  
காலெ முன்று மஞ்சாடியு மறுமாவும் ஒலொகவிடங்கடெவர் நம்பிராட்டியார் சாத்தி-  
யருளும் முடி யொன்று நிறை நாற்பத்தெண்(க)கழஞ்செ ஒன்பது மஞ்சாடியுங் . . .  
. . . <sup>1</sup>ம் மெற்படியில் கட்டின மாணிக்கம் ஒன்றும் ஸவ்யொம[டி] எண்பத்தொன்றும்  
தருப்பு இருநூற்று நாற்பத்தொன்பதும் பொத்தி பதிநாலும் மெற்படியில் கட்டின  
தகட்டுப்பொந் கழஞ்சரையெ குன்றியும் மெற்படியில் கொத்த முத்து எழுநூற்றுத்  
தொண்ணூற்றென்பதும் மெற்படியில் கொத்த வெள்ளி கழஞ்சரையெ முன்று மஞ்-  
சாடியும் மெற்படியார் சாத்தும் குதம்பை ஒன்று பெ[ா]ன கழஞ்செ மஞ்சாடியு(ம்)  
மஞ்சமாவும் மெற்படியிற் கட்டின மாணிக்க மொன்றும் தருப் பொன்பதும் ஸவ்யொ-  
மம் ஒன்பதும் பொத்தி நாலும் முத் திருபத்தொன்றும் மெற்படியார் சாத்தியருளும்  
மெற்படி யொன்று பொந் கழஞ்செ மஞ்சாடியு(ம்) மஞ்சவாயும் மெற்படியில்க் கட்டின

<sup>1</sup> The stone is mutilated to the extent of four letters.

மாணிக்க மொன்றும் தருப் பொற்பதும் ஸவ்யமொமம் ஒன்பதும் பொத்தி நாலும் முத் திருபத்தொன்றும் மெற்படியா[ர்] சாத்தியநூளும் கம்பி ஓரணையிநால் துண்ட மிரண்டும் ஆணி இரண்டு முட்பட பொந் இருகழஞ்செ முக்காலெ இரண்டு மஞ்சாடியும் மெற்படியார் ச[ரத்]தும் நிலத்திந் துழுத் தொரணையிநால் பொந் கழஞ்சரையும் மெ[ற]படியில் சில மிரண்டும் ஸவ்யமொம மஞ்சும் தருப்பு பத்தும் மெற்படியார் சார்த்தும் முத்திந் துழுத் தொரணையிநால் பொந் கழஞ்செரெயெ குந்றியும் முத் திரண்டும் ஸவ்யமொமம் யெழும தருப்-

- 5 பு முன்றும் பொத்தி முன்றும் மெற்படியார் சாத்தும் திரு ஒன்றும் மெற்படியில் கொத்த நாண் ஒ(ர)ன்றும் படுகண் ணிரண்டும் கள்ளிப்பூ ஒன்றும் கொக்குவாய் ஒன்றும் பொன் இருகழஞ்செ முக்காலெ முன்று மஞ்சாடியும் அறுமாவும் மெற்படியார் சார்த்தும் மாலைதாசி இருபத்தொன்றும் தாளிம்பம் இரண்டும் உள்பட பெ[ர]ன் பதின் எண்கழஞ்செ காலும் மெற்படியில் கட்டிந ஸவ்யமொமம் அறுபத்தெட்டும் தருப்பு எண் டதும் பொத்தி இருபத்திரண்டும் மெற்படியில் கட்டிந தகட்டுப் பொன் முக்காலெ இரண்டு மஞ்சாடியும் முன்றுமாவும் மெற்படியில் கொத்த முத்து ஐம்பத்- தெழும மெற்படியார் சார்த்தும் தநிவடம் ஒன்று முத்து முப்பத்தொன்றும் மெற்ப- படியார் சார்த்தும் திருசரம் ஒன்று முத்து எண்பத்தாறும் முன்றொன்றாக அடிக்கி விளக்கின பொனநிந் தாளிம்ப மிரண்டும் படுக ணிரண்டும் கொக்குவாய் ஒன்றும் பொந் கழஞ்செரெயும் மெற்படியார் சாத்தும் பஞ்சசரி ஒன்றும் முத்து நூற்றெண்பத்தெட்- டும் மெற்படியிற் பொந்நிந் னிடைக்கட்டிரண்டும் [அ]ஞ்சொன்றாக அடிக்கி விளக்கிந் தாளிம்ப மிரண்டும் படுக ணென்றும் கொக்குவாய் ஒன்றும் பொந் முக்கழஞ்சரையெ அஞ்சுமாவும் மெற்படியார் சாத்தும் ஸ்ரீஹ்ணம் ஒன்றினால் முக மொன்றும் இடைக்- கட்டு நாலும் தவளைவாய் னூலியில் சவுக்கம் ஒன்றும் பொந் கழஞ்செரெயும் மெற்- படியிற் முகத்திற்கு கட்டிந மாணிக்க மொன்றும் தருப்பு பதிநாளும் ஸவ்யமொமம் னூலும் பொத்தி நாலு[ம] மெற்படியில் கொத்த திருசசன்நவடம் முன்றினால் முத்து எழு[நூ]ற்றைம்பத்திரண்டும் மெற்படியார் சார்த்தும் முத்தின[வளை]யில் ஒன்றும் பொன் ஒன்பதின் கழஞ்செய் முக்காலெ அரைக்காலும் மெற்படியில் தச்ச முத் திரு- நூற்றொழும<sup>1</sup> மெற்படியார் சார்த்தும் மெற்படியும்
- 6 பொன் எண்கழஞ்செ காலும் மெற்படியில் தச்ச முத்து நூற்றிருபத்தாரும் மெற்படி- யார்சாத்தும் முத்தின் பட்டிகைய் ஒன்றினால் பொந்நின் பூ எழிநால பொன் கழஞ்செ முக்காலெ மஞ்சாடியும் மெற்படியில் சவியிலும் தூக்கத்திலும் பூவிலும் தச்சபொத்தி பதினென்றும் ஸவ்யமொமம் பதினெட்டும் முத்து ஆயிரத்திருநூற்று அறுபத்தெழும மெற்படியார் சாத்தி அருளும் முத்தின் காற்காலெமெய் ஒன்றினால் பொன் எழுகழஞ- சும் மெற்படியில் தச்ச முத்து தொண்ணூற்றொன்றும் பிள்ளையார் ஸவ்யமொமம் டெ- வர் சாத்தும் பொந்நிந் முடி ஒன்று பொன் முக்கழஞ் செரெயெ அரைக்காலும் மெற்படியார் சார்த்தும் சுட்டி மொன்று பொன் ஒன்பதும் மஞ்சாடியும் முன்றுமாவும் மெற்படியில் கொத்த முத் தொன்றும் மெற்படியார் சார்த்தும் குல மொன்று பொன் அரைக்கழஞ்சும் மெற்படியார் சார்த்தும் இடுக்குவளையில் இரண்டு பொன் முக்கழஞ்- சும் பொற்பூ ஐம்பத்தொன்றினால் பெ[ர]ந் ஐம்பதிந் கழஞ்சும் பொற்பூ நூறினால் பொந் நாற்பத்தொன்பதிந் கழஞ் செரெயெ நாலும் மஞ்சாடியும் மிரண்டுமாவும் பொற்பூ ஒன்று பொந் கழஞ்செ இரண்டு மஞ்சாடியும் பொற்பூ ஒன்று பொந் காலும் பொற்பூ பதி- நெட்டினால் பொந் பதினெண் கழஞ்செ மஞ்சாடியும் பொந்நின் தளிகை ஒன்றினால் அலகு[கிலைப்]படி பொந் நானூற்று நாற்பத்தெண் கழஞ் சரையும் [இ]ட்டிவட்டில் ஒன்று அலகு கிலைப்படி பொந் இருநூற்று[க்] கழஞ்சும் பொந்நின் ம[ட]லொன்று [அ]லகு கிலைப்படி பொந் ஐம்பதிந் கழஞ்சும் [மா]வட்டில் ஒன்று நினை பொன் பதின்நாக்கழ[ஞ்சு]சரையெ அரைக்காலும் சாமரைக்கை ஒன்று பொன் அலகு கிலை[படி] பொன் முப்பதின் கழஞ்சும் மெற்படி ஒன்று அலகு கிலைப்படி பொந் முப்பதின் கழஞ்சும் ஈச்சொப்பிக்-
- 7 கைய் யொன்று பொன் முப்பதின் கழஞ்சும் ஈச்சொப்பிக்கெய் யொன்று பொன் முப்பதின் கழஞ்சும் பள்ளித்தொங்கல் [ம]குடம் நாளினால் செம்பின்மெலும் ப[க]த்- தி[ல்]மெலும் தருக்கின பொன் அலகு கிலைப்படி பொன் நூற்று ஒருபத்து ஒன்பதின் கழஞ்செ காலும் வெள்ளித் தளிகை ஒன்று னிமை அலகு கிலைப்படி நூற்றுபத்- தொருகழஞ்சும் வெள்ளி மண்டை யொன்று அலகு கிலைப்படி நூற்றுத்தொண்ணூற்- மைகழ[ஞ்சு]சும் மெ[ற]படி வெள்ளிக் கலச மொன்று அலகு கிலைப்படி நூற்றுக் கழஞ்சும் வெள்ளிச் சட்டுவமொன்று மெற்படியினை தொண்ணூற்று எண்கழஞ்சரைய் வெள்ளிக் கைச்சொலம் ஒன்று மெற்படி நினை முப்பத்தெண் கழஞ்சும் செப்பு தளிகை(கை)கள் அலகு கிலைப்படி செப்பு தளிகை ஒன்று நினை இருபத்தெண் பலம்

<sup>1</sup> Read மெழும.

செப்புதளிகை ஒன்[று\*] நிறை பதின்பலம்[ம்\*] செப்பு தளிகை நிறை இருபத்து நார்ப்பலம்செப்பு தளிகை ஒன்று நிறை இருபத்து இரு பலம் செப்புத் தளிகை ஒன்று நிறையிருபத்தறு பலம் செப்பு தளிகை ஒன்று நிறை இருபத்தைம் பலம் செப்பு பவித்-தாலம் ஒன்று நிறை ஐம்பத்துநாற் பலம் செம்பின் கைவட்டகை முக்கிலாகிது ஒன்று நிறை பதினெண் ப[ல]ம் செப்பு தளிகை ஒன்று நிறை இருபத்தெழு பலம் செப்புக் காளம் ஒன்று நிறை இருபதீந் பலம் செப்புக் காளம் ஒன்று நிறை பதி[ரை]ஞ்-பலம் செப்புக் காளம் ஒன்று நிறை பதி[ரை] பலம் செப்பு காளம் ஒன்று நிறை பதி[ரை] ஐம்பலம் [து]த்தரு இரண்டு நிறை பதிநாற்ப் பலம் செப்பு கலசம் ஒன்று நிறை இருபத்து[இரு பல][ம்\*] செம்பில்மெற் பொந் கடுக்கின பாலைக்-கண்ணடியில் ஆ[டு]கிற பாலை ஒன்று மத்தளம் கொ[ட்]ட்டுகிற பா-

8 வை யெ[ய] என்று உட்கை வாசிக்க[ற] பாலை யொன்று பாடுகிற பாலை யொன்று [பி]ட மொன்று உள்ப்பட கண்ணடி பொன்று நிறை எண்பதி[ன]பலம் தரா கெ[ண்]டி யெ[ய] என்று நிறை ஐம்பத்தெண் பலம் [தரா சங்]குக்கால் ஒன்று அறுபலம் தராச் சங்குக்கால் நாற்ப[லம்] வெண்தராச் சங்குக்கால் ஐம்பல[வ]ரையும் தராச் சங்குக்கால் ஐம்பல[வ]மு[ம்] தராச் சட்டிக்கால் ஒன்று நிறை நார்ப்பத்தைம் பலமும் மெற்படி யொன்று நிறை இருபத்துநார்பலம் மெற்படி யொன்று நிறை நார்பதின்பலம் தராக்க[ல] கால் ஒன்று நிறை அறுபத்தெழு பலம் மெற்படி ஒன்றின் நிறை எண்பத்-தெண் பலம் மெற்படி அட்டணைக்கால் ஒன்றின் நிறை நூற்று அம்பதின் பலம்[ம்] மெற்-படி அட்டணைக்கால் ஒன்றின் நிறை நூற்று எழுபத்தென்பலம் தூப்ப[ரத்தி]ர[ம்] ஒன்-றின் நிறை அம்பதின் (பல)பலம் தூப்பாத்திர [ஒன்றி]ன் நிறை ஒன்பதின் பலம் திருச்]-சத்திரம் ஒன்றின் நிறை எழுபல வரை தூங்குவிளக்கிந் [தலை] ஒன்றின் நிறை அறு-பலம் தரா விளக்கு ஒன்று நிறை ஐம்ப[ப]த்து முப்பலம் மெற்படி சூழ்ச்சியல் விளக் கொன்று உடக்க[ரு]வும் நாராயமு[ம்] முட்டப நிறை இருபத்து ப . . . டி மலையாண்-சியல் விளக்கொன் றுட்கருவொடும் நாராயத்தொடும் ச[ரை]ம முந்நூற்று இருபதீந் பலம்[ம்\*] [மலையாண்]சியல் விளக்கொன்று உட்கருவும் நாராயமு[ம்] முட்ட[ப] நிறை முந்நூற்று ஒருபதி[ன்] பலம் மலையாண்சியல் விளக்கு [உ\*]ட்கருவு[ம்] நாராயமு[ம்] முட்டப நிறை முந்நூற்று இருபதீந் பலமும் சொழியச்சியல் விளக்கு உட்கருவும் நாராயமு[ம்] உள்பட நிறை நூற்று ஐம்ப[ப\*]த்து ந[ர\*]ற்பலம் மெற்படி விளக்கு மெற்படி உள்ப்பட நிறை இருபத்து இருபதி[ன்] பலமும் மெற்படி [வி]ளக்கு மெற்படி உள்பட நிறை

9 ஐந்நூற்று பலம் மெற்படி விளக்கு மெற்படி உள்பட நிறை இரு[நூ\*]ற்று அ[று]பதின் பலம் மெற்படி விளக்கு மெற்படி உள்ப்பட [நிறை]ற பதினெழு பலம் அனத்தலை விளக்கு உட்கருவும் நாராயமு[ம்] உள்பட நிறை முந்நூற்றுபதிந் பலம் விளக் கொன்று உட்கருவும் நாராய முள்பட நிறை இருபதரை பலமும் ஆர்துட விளக்கு[ரு] ஒன்று நிறை நூற்று எண்பத்தொன்பதின் பலம் மெற்படி விளக்கு ஒன்று நிறை நூற்றுபத்தறுபலம் ஆக்குபாணைக்கா லொன்று நிறை எண்பத்தெ. [ப]லம் மெற்படி [பா]ணைக்கால் ஒன்[று\*] நிறை நூற்று ஒருபதி[ன\*]பலம் தரா சருவ[ம்] ஒன்றின் நிறை நூற்று ஐ[ம்\*][பதி]ன் பலம் மெற்ப[ப\*]டி ஒன்றின் நிறை நூற்று அறுபத்து ஐம்பலம் மெற்படி ஒன்றி[ன்] நிறை தொண்[னா]ம பலம் [மெற்]படி ஒன்[று\*] நிறை . . . பத்தறு பல . . . [மேற்படி] ஒன்றின் நிறை ஐம்பதின் பலம் சருவச்சட்டி ஒன்றின் நிறை ஐம்பதின் பலம் மெற்படி ஒன்றின் நிறை [நாற்ப]த்து ஐம்பலம் மெற்படி ஒன்[றி]ன் நிறை இருபத்து ஐம்பலம் மெ[ற்]படி ஒன்றின் நிறை ஐம்பத்து இருபலம் ச<sup>1</sup> . . . பதிமுப்பலம் மெற்படி ஒன்று நிறை ஐம்பலம் [மெற்]படி ஒன்று நிறை பதினெண் பலம் வெண்கல[ம்] இடக்கட்டு ஒன்று நிறை முப்-பலம் காகமுக்கி ஒன்று நிறை ஐம்பலம் தளிகை ஒன்று நிறை ஐம்பத்து நாற்-பலம் சட்டுவம் ஒன்[று\*] நிறை பதிமுப்பலம் தூபம[ணி] ஒன்றின் நிறை இருப-திந்(ப) பலம் எந்மணி ஒன்[று\*] நிறை நூற்று எழுபத்தறுபலம் மெற்படி ஒன்றின் நிறை நார்பத்து முப்பலம் [தூப]மணி ஒன்றின் நிறை இருபல வரை செகண்டிகை ஒன்றின் நிறை நூற்றிருபதின் பலம்]

10 மெற்படி யொன்று நிறை நூற்றைம் பலம் கைமணி ஓரனை நிறை ஐம்ப[தி]கண் பலம் [||\*]

No. 522.

(A.R. No. 223 of 1894).

ON THE BASE OF THE SOUTH WALL OF THE PANCHANADESVARA SHRINE IN THE SAME TEMPLE.

1 . . . . . ர[கொண்]ட கொபாகேசரிபனம[க்கு] யாண[டி] உட்க ஆவது திருவை[ய]-

<sup>1</sup> The stone is mutilated here.

- 2 . . . . . ட்டு மடக்குளக்கிழ் பராந்தகபுரத்து தெவனார் மகள் ச-  
3 . . . . . ழ்ப[ாற்]கெல்லை பாண்டன் செந்தி விளக்குச்செய்க்கு மெ[ற்\*]க்கும்  
ஆற்றங்கரை க<sup>1</sup>-

## No. 523.

(A.R. No. 224 of 1894).

ON THE WEST WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்வீ ஸ்ரீ [||\*] கொ இராசகெசரிபதக்கு யாண்டு ஓ ஆ-
- 2 வது பாண்டி[நா]ட்டு வட ஆர்வேலி இருங்கண்டி நில-
- 3 [ன] நாராய[ண]ன் திருவையாற்று ட்டு[ர\*] ட்டெவர் பனங்காட்டில்
- 4 . . . . . றும் வெட்டி கல்லி மசக்கி திருவையாற்று விஷுவட்டா-
- 5 [ரகர்க்கு திருவமிதி]னுக்கு சதுரதித்த[வல்] நீசதி [அ]ஞ்ஞாழி
- 6 கெல்லுக்கும் சதுரதித்தவல் ஒரு ஸ்ரீ[ர\*] னுண்ண
- 7 நீசதி குறுணி கெல்லுக்கும் அமைபத்துக் குடுத்த
- 8 [நிர்] நிலம் அறுமாக்காணி இந்நிலத்துக்கு எல்லை கிழ்-
- 9 [பாற்கெல்லை] பழுவெட்டரையர் மசக்கலுக்கு மெரு தெ[ன்]-
- 10 பாற்கெல்லை செ[ர]மாதெவியார் விளக்கினுக்கு சங்க-
- 11 . . . . . தன்னொபாதியார்க் கல்லிக் குடுத்த. [மா]ச்செய்க்கு
- 12 வடக்கு[ம்] மெபாற்]கெல்லை [தொ]வி அ[ரைய]ர்க்கு தன்னொபா-
- 13 [தி]. . . . . தாம் படாரன் கல்லிக் குடுத்த விளக்குச் செய் மு-
- 14 [ன்று மா காணிக்கு] கிழ்க்கும் வடபாற்கெல்லை பழுவெ-
- 15 ட்டரையர் குமாத் கண்டன் மசக்கல் அழிச்சு
- 16 அபடி . . . . . கலை . . . . . [வடக்கும]. க்குடி குடிக்கு தெற்கும் இப்பெருநான் கெல்-  
லையி வகப்பட்ட நிர்நி[வ\*]ம் அறுமாக்காணி இதடி நாலு-
- 17 [ம் பந்]ம[ர\*] ட்டெஹூர ஈகை [||\*]

## No. 524.

(A.R. No. 225 of 1894).

ON THE BASE OF THE SAME WALL.

- 1 ஸ்வீ ஸ்ரீ [||\*] மதிரைகொண்ட கொபாகெசரிபதக்கு யாண்டு உயெ ஆவது திருவை-  
யாற்று [ஸ்ரீ ட்டெவர்]-
- 2 ட்டெவர்க்கு நம்பிராட்டிய[ர\*]ர் சொழி[மா]தெவியார் தங்கள[ரச்]சி பெருமாள் திருவ-  
ரங்கி சதுரதித்த[வல்] ஒரு கொ-
- 3 ன்தாவிளக்கு நீசதி உழக்கு நெயால் வெரிவதற்க்கு குடுத்த சாவா முவாப் பெராடு  
தொ[ண்\*]ணூறு இவரெ [வ\*]வத்த
- 4 [தரா] நிலைவிளக்கு ஒன்று இ[து] பன்மாஹேஹூர [ர]கெஷ||

## No. 525.

(A.R. No. 226 of 1894).

IN THE SAME PLACE.

- 1 ஸ்வீ ஸ்ரீ [||\*] மதிரைகொ[ண்ட] கொப்பாகெசரி[பர்மற்கு] யாண்டு [நயிச]
- 2 ஆவது திருவையாற்று மஹாஹேவாக்கு மயிலாப்பி . . . . . நங்குரி நங்கை-
- 3 யா மகளா[ர\*] சொழி[ம]ருமானடிகள் தெவியார் சொழிக்காமணியார் ஹதுரதி-  
[த்\*][தவல்] [ந]சதி
- 4 உழக்கு நெய் இரவ[ம்\*] பகலும் எரிய வத்த சாவா முவாப் பெராடு கையி இது பதா-
- 5 ஹேஹூர ஈகெஷ [||\*] இவரெ வைத்த தரா நிலைவிளக்கு க [||\*] நீறை கைடு ||
- 6 பலம்[||\*]

<sup>1</sup> This inscription is a fragment

## No. 526.

(A.R. No. 227 of 1894)

ON THE NORTH WALL OF THE SAME SHRINE.

- |                                    |                                  |
|------------------------------------|----------------------------------|
| 1 ஸ்ரீ ஸ்ரீ [  *] ஸ்ரீ[ம]கிரைகொண்ட | 9 தி உழுகு நெய் யி[ரவு]ம் ப-     |
| 2 கொப்பரகெலரிவலி-ற்க்கு            | 10 கலும் ஒரு நொந்தாவிள-          |
| 3 யாண்[டு] யச ஆவது திரு-           | 11 கு [எரி]ய குடுத்த சாவா முவ[ர] |
| 4 வை[ய]ரற்று லீஹாஹெவ-              | 12 [பெரா]டு தொண்ணூற்று-          |
| 5 ர்கு வ[ர]ணகப்பாடிப் பெண்-        | 13 று [எரிய] விளக்கு [இ]வ-       |
| 6 லீணத் தென்கரைஇச் சிக-            | 14 நெ குடுத்தது ஒன்று            |
| 7 ண்டபுரத்து நக்க னம்-             | 15 இ[வை] பகாஹெ[ஸ]ரா ந-           |
| 8 பன் [ச]கூராதித்தவ[த்] நிய-       | 16 கெஷ [  *]                     |

## No. 527.

(A.R. No. 228 of 1894).<sup>1</sup>

ON THE SAME WALL.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொஇராசகெசரிபன்மற்க்கு யாண்டு . . .
- 2 வது திருவையாற்று மஹாஹெவற்க்கு [ப]ஞ்சாரத்தி (திரு)
- 3 திரு[வ்](கா)[ள\*]க்கினுக்க[ர\*]க கு[டு\*]த்த பொன் கூன இப்பொந் [டு\*]கா-
- 4 ண்டு காடனக்கறந் சிசதி ஆழாக்கெய் ஒரு(ச்)செவிட்ட[ரை]
- 5 நெயட்டுவதற்க்கு மயக்கி குடுத்த சிலத்து[க்\*]கு கிழ்பா-
- 6 நக்கெலலை வாயிக்காலுக்கு [மெ]க்கும் தென்பாற்க்கெ[ல்லை]
- 7 வழிக்கு வடக்கும் மெல்பா[ற்] கெல்லை திடல்க்கு கிழ[க்கு]-
- 8 ம் வடபாற்கெல்லை கிரைஞ்செய் படுமா[வூ:லு]<sup>2</sup> தெ-
- 9 [ற்]கும் இ . . . . . ப்பட்ட நில முன்று [ப] [||\*]

## No. 528.

(A.R. No. 229 of 1894).

ON THE SAME WALL.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] . . . . . [கெ]சரிபந்ற்க்கு யாண்டு கூ ஆ-
- 2 வது கொமரகாணிச்சி குமராரணி திருவையா-
- 3 ற்று லீஹாஹெவ[க்\*]குத் திருவிளக்கிதுக்கு குடுத்த
- 4 பொன் ய- இப்பொன் கொண்டு பொய்கை-
- 5 ண்டு கிழ்பிலாற்றுச் சி . . . . . முசசான்றகன்
- 6 சிலவடவரையுங் கடம்பன் றத்தனும கடம்ப-
- 7 [ன்] மண்டையும் லுராதித்தவல நிசதி உழ-
- 8 க்கு நெய் ஸ்ரீகொ . . . . .<sup>3</sup>

## No. 529.

(A.R. No. 230 of 1894).

ON THE SAME WALL.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொராஜகெச[ரி\*]பந்[க்]கு யாண்டு கூ [ஆவ]-
- 2 து திருவையாற்று லீஹ[ர\*]ஹெவ[ர்] . . . . . [பெரு]-
- 3 ம்புன்யூர் ரிருந்[து] வாழும் நக்கங் கொள்ளி திருவிள-
- 4 க்கு நெ[ய்\*]க்கு குடுத்த ஆடு உயெ உது பநாஹெஸுர ரகெஷ [||\*]

<sup>1</sup> Over this, there is the latter portion of an inscription consisting of 12 lines, registering a gift of land for a lamp : the writing is of the same kind.

<sup>2</sup> These two symbols perhaps stand for வாய்க்காலுக்கு.

<sup>3</sup> This inscription is left unfinished.

## No. 530.

(A.R. No. 231 of 1894).

ON A STONE BUILT INTO THE MANDAPA SURROUNDING THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] ஸ்ரீகொப்பாகெவரிவழிக்கு யாண்டு ச ஆவது திருவை . . . . .
- 2 ம்கை நாட்டு ஸ்ரீ [||\*] ஸ்ரீயம் பெரும்புலியூர் ஹாலெயெயாம் உராஜி . . . . .
- 3 இவ்வூர்க் கவிணியன் வியத்தங் கொற்றனிடை தஞ்சாவூர் மாடிகை [வா]ணிக்க வாணிய-  
. . . . .
- 4 கொண்டெயனாய் திருவையாறுடையார் ஸ்ரீகொயிலெ கிசதம் இருவர் ஸ்ரீய-  
. . . . .
- 5 வல் உண்பதற்கு வையத்த [நில]ம் இப்பெரும்புலியூர் வடவூர் ஆத்திரைவாய்பரம்  
பரச் . . . . .
- 6 கெல்லை கெய்வாய்க்கு [||\*]மற்கும் தென்பாற் கெல்லை கவிணியன் தொள னனந்தனுந்  
தம்பி . . . . .
- 7 வாய்க்கு கிழக்கும் வடபாற் கெல்லை காச்சவன் காடங் [||\*]த்தனும் பாலாசிரியன்  
குத்தம்! . . . . .

## No. 531.

(A.R. No. 232 of 1894).

ON ANOTHER STONE IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] [||\*] கிரையு மீழ் [||\*]
- 2 கொண்ட கொப்பாகெசரிபன்மற்கு
- 3 யாண்டு [||\*] ஆவது திருவையாற்று
- 4 பிரானு ரன்யமயன் ஸ்ரீயிகள் [||\*]-
- 5 [||\*] ஸ்ரீயிஷ்யவழித்து திருவாராயண<sup>2</sup>

## No. 532.

(A.R. No. 233 of 1894).

ON THE SAME STONE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] மதிரையும் ஈழமுங் கொண் . . . . .
- 2 ஸரிவநுக்கு யாண்டு ஈயக ஆவது தி . . . . .
- 3 ஹாலெவலட்டாரகர்க்கு சந்திராதிக் . . . . .
- 4 உழக்கு நெய்யால் ஒரு நந்தாவிளக் கெ . . . . .
- 5 ப்புலியூர் ஆகெயன் விசுகன் . . . . .

## No. 533.

(A.R. No. 234 of 1894).

ON THE SOUTH WALL OF THE MANDAPA IN FRONT OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொப்பாகெசரிபன்மற்கு யாண்டு ஈ ஆவது சென்கரை-
- 2 வடபாற் [||\*] காட்டுநாட்டு ஆற்றாருடையான் கொற்றன் அருள்மொழியாயின
- 3 விராநாரணபல்லவரையன் திருவையாற்று ஹாலெவாக்கு [||\*]-
- 4 யதி முன்று நன்(த)தாவிளக்கு இரவும் பகலும் (ம்) மெரிவதற்கு [||\*]-
- 5 மதி நாழி ஆழாக்கினுக்குப் புன்செயத்திடல் கல்வி அகழி [||\*]
- 6 மயக்கிக் குடுத்த கிலத்திற் கெல்லை கிழ்பாற் கெல்லை இளைய . . . . .
- 7 முத்தார் [||\*] ளக்குச்செய்க்கும் நங்கை பரவையார் விளக்குச்செய்க்கு [||\*]-
- 8 ந் தென்பாற் கெல்லை சத்திரம்புறத்தார் வாய்க்காலுக்கு வடக்கும் மெ-
- 9 ல்பாற் கெல்லை நன்தவானத்துக்குக் கிழக்கும் வடபாற் கெல்லை அக[||\*]-

<sup>1</sup> This is a fragment. <sup>2</sup> The rest of the inscription is lost.

- 10 யான் வெளிக்குக் கிழ்ச்கொடிய வாய்க்காலுக்குத் தெற்கும் இவிசை[த்த]  
 11 பெருநான் கெல்லைில் அகப்பட்ட நிலம் உண்ணில மொழிவின்றி சஜரா-  
 12 தித்தவல் அகநாழிகையிலெ முன்றுவிளக்கு மெரிவதாக வைத்தென் வி[ர]-  
 13 [க]ாரணப்பல்லவரையென் இது பநாஹெஹூர ஈஹெஹூ[||\*]

## No. 534.

(A.R. No. 235 of 1894).

ON THE SAME WALL.

- 1 ஸ்வஸ்தி ஸ்ரீ[||\*] கொராஜகெஸரிவழி-மற்கு யாண்டு யெ ஆவது திருவை<sup>1</sup> . . . . .  
 2 ஹாஹெவர்க்கு ஆர்க்காட்டுக்கூற்றத்து கிழி . . . பில் பரிவண்டத்துமை . . . . .  
 3 ழான் மாவனக்கனும் மாவந் கண்டனும் அநாஹிதவல் நிசதி நாழி நெ . . . . .  
 4 ரிவதாக வைத்த நந்தாவிளக்கு இரண்டு இவ்விரண்டு நந்தாவிளக்கினுக்கு . . . . .  
 5 நாட்டுக் கிழிலாற்றுத் திருவையாற்றுத் தெவதானம் அந்தனார் ஊராரரிடை . . . . .  
 6 மாவனக்கனும் மாவந் கண்டனும் மணலூர்ந்து மயக்கின நிலத்துக்குக் கிழி [ப] . . . . .  
 7 எட்டுமாச்செ[ய்ப்]படும் ஒருமாவரை[க்கும்] ஓடையிற்படும் இரண்டுமாவுக்கு மெக்கும்  
 தெ . . . . .  
 8 லை கருங்குழிச்செய்க்கு வடக்கும் மெல்பாற் கெல்லை சிறுக்காற்செய்ப்படும் நாற்று . . . . .  
 9 ம் சிறுக்காற் செய்க்குக் கிழ்க்கும் வடபாற் கெல்லை முங்கிற்செ[ய்\*]ப்படும் அரைக்கா . . . . .  
 10 டையிற்ப்படும் மூன்றுமாவுக்கு . . . கு தெற்கும் இவ்[வி]சைத்த பெரு . . . . .  
 11 லையில் அகப்ப[ட்\*]ட நிலமுழு(மு)து அட்டுவதான நெய் ந[ா]ழி இது பன் . . . . .  
 12 ஸூர ஈஹெஹூ—  
 வ

## No. 535.

(A.R. No. 236 of 1894).

ON THE SAME WALL.

- 1 ஸ்வஸ்தி ஸ்ரீ[||\*] கொராசகெசரிபன்மற்கு யாண்டு உயக ஆவது . . . . .  
 2 கரத்தொம் நாங்கள் ஐய்யாற்றடிகள் விளக்கினுக்கு கடவ [பளி]சை நெய் உ . . . . .  
 3 க்கள் நிலம் வண்ணாரச்செரி நாங்கள் மயக்கிக்குடுத்த [நி]லத்து [கி]ழ்பாற் கெல் . . . . .  
 4 மச்சி . . . . . [தெ]ன்பாற் கெல்லை [யி]டைபனங்காட்டு வாய்க்காலுக்கு வடக்கு . . . . .  
 5 க் கெல்லை மதனின் கிழ்வாய்க்காலுக்கும் வண்ணான் ஓ[ண]ன் விட்டுக்குப் பெரு . . . . .  
 6 [தொட்ட]ச் சவர்க்கும் கிழ்க்கும் வடபாற் கெல்லை காவளன் தடவைபடும் நாற்றுக்காலு-  
 7 . . . . . பட்ட நிர்நிலமும் [தி]டலும் தெற்றிய முழுதகொண்<sup>2</sup>.

## No. 536.

(A.R. No. 237 of 1894).

ON THE SAME WALL.

- 1 ஸ்வஸ்தி ஸ்ரீ[||\*] கொ இராசகெசரிபன்மற்கு யாண்டு  
 2 உய[சு]-வது திருவையாற்று ம(ர)ஹாஹெவர்க்கு த-  
 3 ஞ்சாலூர்க்கூற்றத்து தஞ்சாலூர் கானையன் கொயி-  
 4 லில் சஜராதித்தவல் ஒரு நநாவிளக்கு  
 5 நிசதி உழக்கு நெய் எரிவ[த]ற்க்கு குடுத்த ஆடு

<sup>1</sup> Built in at the right end. <sup>2</sup> The inscription is partly built in

- 6 ச[ர]வா மூவாப் பெராடு நூறு இநெய் எரிய வை-  
7 [த\*]த தரா [நி]லைவிளக்கு ஒன்று நிறை முன்னூறு இது ப-  
8 னமாஹேஸூர ரகெஷ[||\*]

## No. 537.

(A.R. No. 238 of 1894).<sup>1</sup>

ON THE SAME WALL.

- 1 [ஸூ]வீ ஸ்ரீ[||\*] கொவிராஜகெஸரிவழி-க்கு யாண்டு யசு ஆவது திருவையாற்று  
2 [ஹ]ராஹேவர்கு கச்சிப்பெட்டு குதிரைச்செரி அம்மகூனார் மகனார் சொழ்பெருமா-  
னடி-  
3 [கள்] [ெ] தவியார் அ[ழி]சிகாட்டிகள் சகிராதித்தவல் ஒரு நொந்தாவிளக்கு திருவை-  
யா-  
4 . . . . . நிகதி உரிய நெய் எரிவதற்கு குடுத்த பொன் நயுடு இம்முப்பதின் கழ-  
ஞ்சு  
5 . . . . . நிகதி உரி எரிவதற்கு ஹேவப . . . . . த்தாறு வெட்டி மணலூர்ந்-  
தும்  
6 . . . . . ன் நிலத்துகு எல்லை கிழ்பாற் கெல்லை ம . . . காட்டுகு மெக்கும்  
தென்பா-  
7 . . . . . லலைப் பழுவெட்டரையர் நம்பி மறவனார் திருப்பள்ளித்தாமத்துகு மய-  
8 . . . செய்கு வடகும் மெல்பாறகெல்லை தெவன் மயகூலுகு கிழகும் வடபா-  
9 . . . . [லை] அந்தனார் பாய்ந்த தியாமுகவாய்க்கா[ல்] நின்று பொந்த வாய்க்காலு]-  
10 . . . . இந்நான் கெல்லையிலு மகப்பட்ட நிர்நிலம் பத்து மா அழிசிகா-  
11 . . . . . து-ஹே ரகூப்பார் ஸ்ரீபாத மென்றலை மெலந இது வநாஹே-  
12 . . . . . கூ ||—இந்நெய் எரிய குடுத்த நிலைவிளக்குத் தரா ஒன்றும் ||வ

## No. 538.

(A.R. No. 239 of 1894).

ON THE SAME WALL.

- 1 . . . . . <sup>2</sup>[விரா]சகெசரிபன்மர்கு யாண்டு யசு ஆவது திருவையாற்று [ஹ]ரா]-  
ஹேவர்க்கு ஹே-  
2 . . . . . தாவிளக்கு நிகதி உரிய நெய் [ெ\*]யரிவதற்கு சொழ்ப்பெருமான-  
டிகள் ஹேவ-  
3 . . . . . ட்டு அமுன்தார் திருநாரணஹேராஹேவி குடுத்த சாவா முவாப்  
பெராடு நூற்று எண்-  
4 . . . . . ஹேயார்க்கு நிகதி ஆழாக்கு நெய்யால் ஒரு நன்தாவிளக்கு எரிவ-  
தற்கு குடுத்த ஆ-  
5 . . . . . இது பன்மாஹேஸூர ரகெஷ<sup>3</sup>[||\*]

## No. 539.

(A.R. No. 240 of 1894).

ON THE SAME WALL.

- 1 ஸூவீ ஸ்ரீ[||\*] விரபாண்டியன் தலைகொண்ட கொப்பரகெசரிபந்-  
2 . . . . . <sup>4</sup>யாற்று ஹேராஹேவஹட்டாரகர்க்கு சந்தராதித்தவல நிகதம் கெ-  
உழக்கு நெய்யால் இரவும் பகலும் ஒரு நொந்-  
3 . . . . . தித்ததெரிஞ்சு கையக்கொளரில் அயனடி நெருப்படைக்காக  
திருஹமாஹேவியார்ஹே[த்து]  
4 . . . . . வச்ச சாவா முவாப் பெராடு கூயசு இவனெய் வயச்ச தரா நிலை-  
விளக்கு உட்கரு வு-  
5 . . . . . நிறை [ள]எ[ய] [ப\*] [ல]ம் [||\*]

<sup>1</sup> The commencing portion of this inscription is built in.<sup>2</sup> The portion on the left side, containing the beginnings of each of the lines, is built in.<sup>3</sup> The whole of this line is written over an erasure.<sup>4</sup> The portion on the left side of this inscription is built in.



## No. 540.

(A.R. No. 241 of 1894).

ON THE SAME WALL.

- 1 ஸ்ரீஷ்ரீ-  
2 ஸ்ரீ[||\*] மதி-  
3 ரை கொண்ட [ட]  
4 கொப்பா-  
5 [கெச]ரிபன்-  
6 [மற்]கு யா-  
7 ண்டு நயிக  
8 ஆவது  
9 இருமடி-  
10 சொழப்-  
11 பலவகை[ர]-  
12 யான  
13-நம்பன்

- 14 அய்யாறடிகள் திருவையாறுடை-  
யார் தெவதானம் மருவூர்ப்பாற்  
கொம்பல் எரி கல்வி கரை சுட்டி  
காடு வெட்டி வயக்கின நிலம் ரு  
வெளி இந்நிலன் ஐய்வெனியும்  
பொந்த பொக[த்\*]தில் திரு-  
வையாறுடையார்க்கு மயாட்.  
15 திருவமிர்து காலபொதி நிக்கி மு-  
ன்று கூறிலும் வந்த பொகம்  
கொண்டு நியமயிலுமிகளை சி-  
ஷ்யுஷ்யுஷ்யு வயுத்தார் வயு  
சரிவஜோமிகள் வயுராதித்தவல்  
உண்பதாக <sup>1</sup>

## No. 541.

(A.R. No. 242 of 1894).

ON THE SAME WALL.

- 1 ஸ்ரீஷ்ரீ ஸ்ரீ [||\*] கொ [மதி]-  
2 ரை கொண்ட பா-  
3 கெவரிவழி-ற்கு  
4 யாண்டு யச  
5 ஆவது திரு-  
6 வையாற்று ி-  
7 ஹாஜெவர்க்கு [ந]-  
8 ம்பிராட்டியார்  
9 திருவாய்நெழி[ர]-  
10 ஹெவியார் வயு[ர]-  
11 திவல விசதி  
12 உழக்கு நெயால்  
13 ஒரு நந்தாவிள-

- 14 [க்கு] இரவும் பக-  
15 லும் எரிய வை[வ]-  
16 த்த பொன் முப்-  
17 பதின் கழஞ்சு  
18 கொண்டு உ-  
19 டுராதித்த[வ]-  
20 ல் உழக்கு நெ[ய\*]-  
21 யால் எரி[ப்\*]பொ-  
22 மாநொம் சிவபு-  
23 ரிகரத்தொம்  
24 இது பன்னை-  
25 ஹெயுரா ர-  
26 கெஷ [||\*]

## No. 542.

(A.R. No. 243 of 1894).

ON THE SAME WALL.

- 1 ஸ்ரீஷ்ரீ ஸ்ரீ [||\*] கொராசகெசரிபம்மக்கு யாண்டு உயடு ஆவது  
2 அழ்சிகட்டு இலு[ப்\*]பையூர் சாதையன் மருதக்கன் திருவை-  
3 யாற்று ிஹாஜெவர்க்கு சதுராதித்துவல் ஒரு நந்தாவிள-  
4 க் கெரிப்பதற்க்கு குடுத்த பொன் நயை இப்பொன் முப்ப-  
5 தின் கழஞ்சங் கொண்டு சிவபுரிநகரத்தொம் திருவையா-  
6 தனால் தி[ச]தி உழக்காழாக்கு நெய் ஸ்ரீகொயிலுக்கெய் கொ-  
7 ண்டு சென்று அட்டுவொமாநொம் சிவபுரிநகரத்தொ[ம்\*] இநெய்  
8 எரிய வைத்த நிலைவிளக்கு தரா ஒன்று இது பன்மாஹெயுரா ர[கெஷ] [||\*]

## No. 543.

(A.R. No. 244 of 1894).

ON THE SAME WALL.

- 1 [ஸ்ரீஷ்ரீ]ஸ்ரீ [||\*] கொராஜகெவரிவழி-க்கு யாண்டு யெ வது திருவைய[ர]ற்று ி-  
2 ஹாஜெவர்க்கு சொழப்பெருமானடிகள் பொகியார் நியமத்து இராசமாத்நா-

<sup>1</sup> The rest of the inscription could not be traced.



## No. 547.

(A.R. No. 248 of 1894).

ON THE SAME WALL<sup>1</sup>.

- 1 ஸ்வஸ்தி ஸ்ரீ [||\*] மதிரைகொண்ட கொப்பா-
- 2 கெசரிபன்[ம\*]ற்கு யாண்டு நயக ஆவது திருவையாற்று ஹோடெவ[ர\*]க்கு சஹரா-  
சித்த-
- 3 வல் [கி]சதி உழக்கு நெய்யா விரவும் பகலு மெரிவதற்கு நிற னாய்ப்பாடியார் மகளார்-
- 4 சொழப்பெருமானடிகள் தெவியார் வளவன்மாதெவியார் வைத்த பொன் கய-  
5 இவரெய் வைத்த வெள்ளி விளக்கு உட்க்கருடன் நிறை நயக [ப\*]வம் இப்பல[ம்\*]  
பொ[ன்] கொ . . . .
- 6 ளப்பர்குடி பெருந்திணை குமரன் வய[க\*]கின நிலத்துக்கு எல்லை கிழ்பாற்கு மல்லி[க\*]-  
செய்] . . . .
- 7 செய தென்பாற்கு புன்செய் மெல்பாற்கு கிழ் எழுமாவிற் மடுங்காற செய்யும் வாய்க்-  
காலும் வடபாற்கு வ . . . .
- 8 [ரொ]ம் விட்ட நிலன் கால் இது டன்மாஹெஸூர ரகெஷ [||\*]

## No. 548.

(A.R. No. 249 of 1894).

ON THE SAME WALL.

- 1 ஸ்வஸ்தி ஸ்ரீ [||\*] கொராஜகெஸரிவழி[ஃ\*]ற்கு யாண்டு யசு ஆவது திருவையாற்று ஹோ-
- 2 டெவர்க்கு முவரையனாகிய பாழி நக்கன் ஒரு நன்தாவிளக்குத் திருவையாறனால் நிசதி  
உரி-
- 3 ய் நெய் எரிப்பதற்கு குடுத்த பொன் முப்பதின் கழஞ்சு இப்பொன் முப்பதின் கழஞ்-
- 4 சங் கொண்டு அந்தனார் ஊரொ மின்னெய் நிசதி உரிய் நெய் அட்டுவதற்கு சஹராசித்த-  
வல் [தெ]-
- 5 வபனங்கட்டு மயக்கி குடுத்த நிலம் பத்து மா இதற்கு கி[ழ்\*]பாற் கெல்லை பனவன்கு  
மெக்கும் தெ-
- 6 ன்ப [ர\*]ற் கெல்லை பெர்வடி மயக்கலுக்கும் [சிக்க]ப்படா . . . . த . . . . பெருமா-  
னார் விளக்குச்செ-
- 7 [ய] மயக்கலு[க\*]கு வடக்கும் மெல்பாற் கெல்லை எழவி மயக்கலுக்கு கிழக்கும் வடபாற்  
கெல்லை வழிக்கும் [கு]ருக்க-
- 8 த[கி] மு . த்துக்கு தெற்கும் அக[ப\*]பட்ட நிலம் பத்து மா இது வநாஹெஸூர  
ரகெஷ [||\*]

## No. 549.

(A.R. No. 250 of 1894).

ON THE SAME WALL.

- 1 ஸ்வஸ்தி [ஸ்ரீ][||\*][கெ]ராஜகெஸரிவழி[ஃ\*]ற்கு யாண்டு யசு ஆவது திருவையாற்று ஹோ
- 2 . . . . . களார் சொழப்பெருமானப்பட்டகள் தெவியார் செம்பிய-
- 3 . . . . . தெவியாரான குலமாணிக்க நம்பிராட்டியார் நிசதி உழக்கு நெய்யா(ல்) லொ-
- 4 ரு நன்தாவிளக்கு சந்திராதித்தவல் வெரிவதற்கு குடுத்த ஆடு தொண்ணூறு
- 5 தர[ர] நிலைவிளக்கு ஒன்று இது வநாஹெஸூர ரகெஷ [||\*]

## No. 550.

(A.R. No. 251 of 1894).

ON THE SAME WALL.

- 1 ஸ்வஸ்தி ஸ்ரீ[||\*] கொராஜகெஸரிவநர்க்கு யாண்டு உய ஆவது நாள் நூற்று முப்பத்து  
முன்[டி]
- 2 திருவையாற்று ஹோடெவர்க்குக் கன்னரஹெவர் தாதியாயின குறுக்கைநாட்டு காவிரி-  
மங்கலத்து-

<sup>1</sup> This inscription is mutilated at the right bottom.



- 15 . . . . . சந்திராதித்தவரை காணிக் ஆக அனுபவிக்க கடவனாக  
ஆ . . . . .
- 16 . . . . . சொகந்தரம் உள்ளதும் முன்றத்தொன் . . . . .
- 17 . . . . . னும் என்னுடைய வருக்கத்தாரும் அனுபவிக்க கடவனாக\*] கல்வெட்டி  
கொடுத்தொம் . . . . .
- 18 . . . . . ன எழுத்து . . . . . மன்றாளும் பெருமாளான கூறறு-  
டையான் எழுத்து
- 19 . . . . . தெவர்களமி விதெவரபட்டர் எழுத்து இப்படி
- 20 . . . . .

## No. 553.

(A.R. No. 254 of 1894).

ON THE SOUTH WALL OF THIRD PRAKARA OF THE SAME TEMPLE.

- 1 ஸ்ரீஹ்ரீ ஸ்ரீஹ்ரீ\*] கொச்சடபன்மரான திரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீசுந்தரபாண்டிய-  
தெவர்க்கு யாண்டு உ-வது லேஷநாயற்று அபரபகூத்து ஏகாட்சியும் வியாழக்கிழமை-  
யும் பெற்ற ச[ரை]தயத்து நா[ள் வடக]ரை இரா[ஜ\*]ரா[ஜ\*]வளநாட்டுப் பொய்கை-  
நாட்டு உடையார்
- 2 திருவையாறுடைய நாயனார்க்குச் சத்தமலிவளநாட்டுப் பாம்புணிக்கூற்றத்துப் பாம்பு-  
ணிகிழான் மல்லாண்டானுன செரகொனென் நியமிதன் தெவன் திருவாசலில்  
செலிக்க நான் பண்ண . . . மாலைக்கு இன்னாயனார் தெவதானம திருவை-  
யாற்று
- 3 பலர்[ப]க்கலும் விலைகொண்டு இட்ட விஸ்வஸ்ரீதெவன் ஸ்ரீவஹும் எனக்கு நல்லான்-  
ஐபாதன் ஸ்ரீ இலகும் விஸ்வஸ்ரீபட்டன் ஸ்ரீ உசு. வுக்-வஹும் மும்முடிசொழ-  
பட்டன் ஸ்ரீ கசலி . . . ம் பழையாறு - கிழான் ஸ்ரீ கம் முகந்தனுடையான்  
ஸ்ரீ ல-
- 4 ம் ஆக ஸ்ரீ சுபேஷுக்-வஸ்ரீ இன்னிலம் ஆறெமாகாணி முந்திரிகைக் கிழெட்டு மா  
முக்காணியும் இவ்வாண்டு பசான முதல் திருவிளக்குப்பறமாகத் திருநாமத்துக்  
காணியாகக் குடுத்தமைக்கு இவை பா[ம்பு]ணிகிழான் ம[ல்]லாண்டானுன செர-  
கொன் எழுத்து உ

## No. 554.

(A.R. No. 255 of 1894).

ON THE WEST WALL OF THE SAME PRAKARA.

- 1 ஸ்ரீஹ்ரீ ஸ்ரீஹ்ரீ\*] ஸ்ரீஹ்ரீ ஸ்ரீஹ்ரீ\*] ஹரிநாயகிபாடன் பாலைக்குத் தப்பு[வ\*]ராயர்-  
கண்டன் ஸ்ரீவிரபிறதாப தெவராய மக[ர\*]ராயர் பிறுதுவிராச்சியம் பண்ணி அருணா-  
நின்ற சகாதகம் துநாடு . . தன் மெல் செல்லாநின்ற ச[வும்]ய வருஷ[ம்\*] மாரகழி-  
மாதம் யிடு [இன்னாட்டு] பொய்கைநா[ட்டு] தென்கால சபையாரும் வலங்கை தொ-  
ண்ணாற்றுஎட்டு சாதியும்
- 2 (ம்) இ -ங்கை தொண்ணாற்றெட்டு சாதியும் நிறைவற நிறைந்து குறைவாக் குவிந்து  
பண்டாரத்துக்கு சரந்தெ[க]ராள நியமித்தபடி காணி ஆளர் பயிர் செய்ய[யும்] நிலத்-  
துக்கு இராசவிபாடன் ஆலபதினெட்டடிக்க கொலால் காணி ஆளர் முச . . தெ-  
[ஹ்] அளந்து கண்ட நிலத்துக்கு [வ]ரிசைகொள்ள நிச்சயித்த(க்) கடமை [கா]ககடமை  
காணிக்கை [க]ர்ப-
- 3 சானம் பயிர்ச்செய்யும் நிலத்துக்கு வெளி ஒன்றுக்கு ஹகாள்ளும் வராகன் ஸ்ரீநெல்லு  
நாதபதிங்கல[ம்\*] கொள்ள காடுவெட்டியு . . . . . கார பாசனம் பயிர் . . .  
. . . . . கடைப்பூ பயிர் செய்யும் நிலத்தா . . . . . கையில்  
பணமுதல் நெல்முதல் ஒன்றுபாதி கொள்ளப்பொன பயிர்<sup>1</sup>
- 4 . . . . . <sup>1</sup>

<sup>1</sup> This inscription is built in at the bottom.

## No. 555.

(A.R. No. 256 of 1894).

ON A STONE STANDING TO THE NORTH OF THE UTTARA-KAILASA SHRINE IN THE SAME TEMPLE.

- 1 உ ஸ்ரீ ஸ்ரீ ஜயாக்ஷி-
- 2 தைய சாசிவாஹந சகலரு-
- 3 ஷங்கள் தசாஅய இதன்மெல-
- 4 செல்லாசின்ற சி[த்]தாந்தி வருஷ-
- 5 காத்திகை [மீ] யெவ ஸ்ரீன் லீந-
- 6 ஈதாசிவராயர் ப்ரயிவிரா-
- 7 ச்சியம் பண்ணுகையில் ஸ்ரீ-
- 8 ஶ்ரீ மஹாஷண்மேர ரா-
- 9 மராஜ வெங்கடாத்திரி ஷெவ-
- 10 மஹாராஜய்யனு[க்கு] திருவை-
- 11 ய்யாறு இடங்கசாலை பாவிக்கை-
- 12 கயில் திருவைய்யாறுடைய னாயி-
- 13 னற்கு இடங்[க]சாலை சன்னத்-
- 14 திலெ பூறுவத்திலெ நடந்த கட்ட[லை]
- 15 உள்பட பூசைக்கும் திருப்பணி-
- 16 க்குமாகக் கட்டளையிட்டபடி ஷெ-
- 17 வங்கடாத்திரி தெவமஹார-
- 18 ராஜய்யன் பாரபத்யம் சந்த-
- 19 மரசய்யன் நாளையில் இடங்-
- 20 கசாலை செ[ம்]பாரசுமழகிய ர-
- 21 [ங்]கதப்பிள்ளை எல்லப்பர் கு-
- 22 ரியநாராயணர் ஸ்டாரும்

- 23 அனபத்தாறு தெசத்து பாடு-
- 24 தசியளுமாக வி[ரு]ச்சிகநாய, நறு
- 25 உதூர வாகாடி ஷெமவார-
- 26 புண்காலத்திலெ ஷெமீடு-
- 27 ஷ்ரீதகடார[ா]வ-ல-மகத்
- 28 தாரை வாத்துக் கட்டளையி-
- 29 ட்டபடி அழகியதிருவைய்யாறு-
- 30 ன[ல்] நாயனற்கு நூறு பொல  
[னு]-
- 31 க்கு யிரண்டு பணமும் மகா-
- 32 தெராணத்துக்கு முளறு மாப்-
- 33 பணமும் தென்கயிலாயத்து-
- 34 க்கு நாலு மாப்[ப]ணமும் வட-
- 35 கயிலாயத்துக்கு நாலு மா-
- 36 ப்பணமும் கானத்திகரன் [பூ]-
- 37 ஷை[ச]க்கு அரைக்கால் பண-
- 38 மும் சத்திரத்துக்கு அரைப்-
- 39 பண [கடியார]வாசல் சிதம்பரநா-  
தற்கு
- 40 ஒருமாப்பணமும் ஆக நூறு
- 41 பொன்னுக்கு ௬ ரூப [ரூ]
- 42 ஆக கட்டளை பண்ணின-
- 43 [படி]பாலெ யிந்த தன்மத்<sup>1</sup>

## No. 556.

(A.R. No. 1 of 1895).

ON A STONE NEAR THE SOMESVARA TEMPLE AT SUTTURU, NANJANGUD TALUK, MYSORE PROVINCE.

Published in *Epigraphia Carnatica*, Vol. III, Part I, page 208, No. 164.

## No. 557.

(A.R. No. 2 of 1895).

ON A BROKEN STONE IN FRONT OF THE MALLEDEVA TEMPLE AT NANDIGUNDA, SAME TALUK.

*Ibid.* page 204, No. 134.

## No. 558.

(A.R. No. 3 of 1895).

ON A STONE NEAR THE SAMKARESVARA TEMPLE AT SINDHUVALLI, SAME TALUK.

*Ibid.* page 191, No. 51.

## No. 559.

(A.R. No. 4 of 1895).

ON A STONE IN A RUINED TEMPLE CALLED SOMESVARA AT ECHIGANAHALLI NEAR NANJANGUD.

*Ibid.* page 190, No. 44.<sup>1</sup> The inscription is built in at the bottom.

**No. 560.**

(A.R. No. 5 of 1895).

ON A STONE STANDING CLOSE TO THE AGASTYESVARA TEMPLE AT BALMURI, SPRINGAPATAM TALUK.

*Ibid.* page 78, No. 140.**Nos. 561-564.**

(A.R. Nos. 6-9 of 1895).

ON THE ROCK AT VALLIMALAI, CHITTOOR TALUK, CHITTOOR DISTRICT.

Published in the *Epigraphia Indica*, Vol. IV, pages 140 ff.**No. 565.**

(A.R. No. 10 of 1895).

ON A BOULDER AT PANCHAPANDAVAMALAI, ARCOT TALUK, NORTH ARCOT DISTRICT.

*Ibid.* p. 136 f.**No. 566.**

(A.R. No. 11 of 1895).

ON A PILLAR IN THE KAILASANATHA TEMPLE AT CONJEEVARAM,  
CONJEEVARAM TALUK, CHINGLEPUT DISTRICT.Published in *Epigraphia Indica*, Vol. III, page. 359 f.**No. 567.**

(A.R. No. 12 of 1895).

ON A STONE BUILT INTO THE VERANDAH ROUND THE CENTRAL SHRINE OF THE  
ULAGALANDAPERUMAL TEMPLE IN THE SAME VILLAGE.Published in the *Madras Christian College Magazine*, Vol. VIII, p. 98 ff.**No. 568.**

(A.R. No. 13 of 1895).

ON THE NORTH WALL OF THE CENTRAL SHRINE IN THE VIRATTANESVARA TEMPLE AT KANDIYUR.

Published in *South-Indian Inscriptions*, Vol. III, Part III, p. 281 f.**No. 569.**

(A.R. No. 14 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] மதிரைகொண்ட கொப்பரகெசரிபநுக்கு யாண்-
- 2 டு [உயக] ஆவது திருக்கண்டியூர் திருவிரட்டானத்து
- 3 சீமாதெவர்க்கு தஞ்சையூர்க்குற்றத்து தஞ்சையூர் கழறன் உடைமையாபிடாரி
- 4 நீசதி உழக்கு [நெ]ய்யால் இரவும் பகலும் வஞ்சாடிகுவுல் எரிப்பதர்க்கு
- 5 குடுத்த பொன் முப்பதின் கழஞ்சு<sup>\*</sup>கம் இவனெ திருவமிதுக்கு நீசதி னாழி அரிசி-
- 6 யால் உச்சியம்<sup>\*</sup>பொது திருமம்து<sup>1</sup> செவதா[க குடு]க பொன் பதின்ஐங் கழஞ்சு<sup>\*</sup>க-
- 7 ம் [ஆக நா]ற்ப்பத்[தைங்] கழஞ்சு பொனு[ங் கொண்டு] ஒருநொணாவிளக[கு]-
- 8 ம் [இ]த்திருமம்தம் இவ்விரண்டம் [வ]ஞ்சாடிகுவுல் முட்டாமெ செலுத-

<sup>1</sup> Read திருவயிர்து.

- 9 கடவொமாரொ[ம\*] திருக[ண்]டியூர் ஸ்வெயொ[ம்] இரு ப[சு]ரஹஸூ[ர\*] இர-  
கெஷ[||\*]  
10 உமையாபிடரி இப்பொன்னாவ எரிக்கு கட(வ்)வ திருவிள[சு]னுக்கு எல்லைவாயிக்-  
க[ரடு]-  
11 கள் எங்கள் [ப]த்து செயில் கிழ்க்[கு]றடைய கால் செயிலும் திருவிளக்கு மு[ந்]-  
12 றுமா செய்யும் இவ்வெ அடைய இரண்டொ செயியும் ஆக கால் செய்யும்  
13 இறையினியாக விற்று குடுத்தொ[ம்\*] இவ்வூர் ஸ்வெயொம் வநாஹஸூ[ர\*] ர-  
கெஷ[||\*]

## No. 570.

(A.R. No. 15 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] மதிரையுர் இ[ழ்] மு[ந்\*] கொண்டகொப்பரகொ(ர)சரி[பன்மற்]கு  
யா[ண்டு] சமசு<sup>1</sup> வது  
2 ஆர்[க\*]காடகெக்கற்றத்தப் பிரமதெயந் திருக்க[ண]டியூர்உடைய உஹாஹெவர்-  
3 சூ இவ்வூர்த் தானைந்தன் தாமொதிரன திரு[வா]ரூர் . . . . . [டைய]  
உஹாஹெ-  
4 வர்கு இரவும் பகலும் சங்கிரா[த\*]தவல் லொ . . . . . [அட்டி]  
5 சூடுத்த நிலமாவது வலிததான வா[யக்க]ரைய [தண்] . . . தன் வாமன் தத்த  
[சீடை]-  
6 யும் இவன் தம்பி வாமன் எக்கரிடையும் நான விலைகொண்டுடைய நில[த்து]-  
7 க கெல்லைக் கிழ்பாற் கெல்லை ஓமையு எனக்க னாராயணன் நிலத்துக்கு மெ[ற்\*]க்கும்  
8 . . . சாவாஹி நாராயண[ன்] [அ\*]மரபுசங்க னவகம்பிமாருந் நி-  
9 வத்துக்கு வட சூம மெல்பார்க் கெல்லை மண்டு[சு] நாராயணந்  
10 மாதெவந் கி[ன்]த்த [ந]ரளிகின்ற நிலத்துக்கு சீழ்சூம வடபாற் கெல்லை வல்-  
11 [வ]த்தான்வா[ர\*]சூத் தெற்கும் இவ்விசைதத பெருநாகக் கெல்லையில்  
12 வகப்பட்ட நிலம பெருமக்கள் கைத்தடி மெலப்பட்ட நிலம  
13 முற்றும் இந்நிலத்து இறை இத்தெவரெ இறுத்து வள-  
14 க் கெரிவதாக ஒட்டி அட்டிக்குடுத்தென் தானை ன-  
15 ன் தாமொதிரன் திருவாரூரெனன் இரு ப . . . . .  
16 கெஷ [||\*]

## No. 571.

(A.R. No. 16 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] மதிரைகொண்ட[ட்]ட [கொ]ப்பர[கெசரி]பன்ம[ற்\*]க்கு யாண்டு யக  
2 ஆவது ஆற்காட்டுஉற்றத்து [பிர]மதெயம் திருக்கண்[ட்]டியூர் திருமா[ஹெ]வ[ற்\*]க்கு  
3 விரட்ட[ர\*]ன[த\*]து மா[ஹெ]வ[ற்\*]க்கு [திரு]மஞ்சன் மெவன் வாமன் ஸ்ரீஹ்ணரி  
4 மதிசுதன் கண்ணை . . . . . [ஹெ]சாம[ன்]னும் தெவன கெகவனு[ம்\*] செ[ர]று கூ-  
5 [றை]சூ துவ[ள்]னொடு [உ]டப்பிறக தானஞ்ச[ன்] ருமெ[ர]கிரன்  
6 பெராலும் மதிசுதன் க[லை]டன் பெராலும் இ[வ்]வளுக்கு சொறு கூ[றை]க்கு  
7 . . . நிலத்தில் மிபிலாற்று கொட்டகளு அறமாசெஜும் இவள் . . .  
8 . . . கூறும் கூறும் இசசெஇவ இறையினி . . . . .  
9 . . . [மு]ககண்ணாய் அட்டிவி . . . . .  
10 . . . சூதன் கலையனென இரா திருவமிதுக்கு . . . . . கெஷ[||\*]

## No. 572.

(A.R. No. 17 of 1895).

ON THE SAME WALL.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கோவிசைய நிருபெ- 2 ற்கு யாண்டு உயக ஆவது அவ்வாண்-  
தாங்கன்க்கிரமபரும- டு ஆர்க்கா-

<sup>1</sup> The year 46 is quite clear on the stone.



- 3 ட்டெக்கூற்றத்து வுஜுதெயந் திருக்க-  
ண்டியூர்
- 4 ஸுடெயெயாம் இவ்வூர்ச்செரிவிசைய-  
நல்[லு]-
- 5 ழான் மாறங்காளியிடை கொண்ட  
திப மொன்று-
- 6 க்குச் செம்பொன் சம்பிரணிப் பழ-  
ங்கா[சி]-
- 7 னெ டெரெயெப்பது ஊராடுகல்லால்  
ராய[ர]
- 8 னூம்[ரெ]ர[ப]தின் கழஞ்ச இவ்-  
வூர்க் காளாபடாரியா-
- 9 ர்க்கு ஒழுக்கவிப்புறமாகப் பத்துச்  
செய்யும்] ஒ-
- 10 முக்குப்புறமாக ஒருமாச் செய்யும்  
[ஆக பதினெ]-
- 11 ருமாச் செய்யும் எங்கள் வுஜு . . .
- 12 றுக்குடுத்த நிலத்துக் கெல்லை தா[னை]
- 13 ருஞ் செந்தனும் இவ-
- 14 ன் [தம்பி தி]வ[ர\*]கா நக்-
- 15 கனு . . . கள் நிலத்து-
- 16 க்கு[க் கிழ]க்கும் பழைய-
- 17 தளித் தெவதானமான
- 18 நிலத்துக்குத் தெற்கும்
- 19 இத்தெவதான நிலத்-
- 20 துக்கும் வழிஞ்சிவாய்க்-
- 21 கு மெக்கும் வழிஞ்சிவாய்-
- 22 க்கு வடக்கும் இவ்விசைந்-
- 23 த பெருநான் கெல்லை-
- 24 யி லகப்பட்ட நிலம் ஒ-
- 25 ட்டைச்செய் முற்றும்
- 26 இன்ன மிதற்கெய் விற்-
- 27 கின்ற நிலத்து[க்\*] கெல்லை
- 28 [ஊ]ருடைய பெருமானடி-
- 29 கள் [டு]வலிப் பெருஞ்செய்-
- 30 யி லாள்கின்ற நிலத்துக்கு-
- 31 க் கிழக்குக் காமக்காணி [சலா]-
- 32 கன் திருமழவாயுந் தம்பி-
- 33 மாருங் காமக்காணி செந்த[ன்]  
வூரா-
- 34 ஊணி லிவாகரன் புண்[டு]ம் கி-
- 35 லத்துக்குத் தெற்கு தானை[த்]-
- 36 ன் வாவூடுவென் தலையனுந்-
- 37 தானைந்த[ன்] தா[மொ]கிர[ன்]  
[வ]ரா-
- 38 ஸூடுவெல[ட்ட]னும் மொசுதெ-
- 39 வன் திருவெ[டு]காடன் லீய-
- 40 நம் பெ[ற்ற] நிலத்துக்கும் பாலா-
- 41 சிரியன் [செ]ட்டி மாதெவ நிலத்-
- 42 துக்குமெ அணைவாய்க்காலு-
- 43 க்கும் இவ்வெலிப் பெருஞ்செ-
- 44 ய் பாயவும் வாரவுமாக
- 45 [டு]வெச்ச அ[ரை]க்கொ[ட்டிவா]-
- 46 [ய்க்]காலுக்கு வடக்க . . .
- 47 . . . மக்கும் [இவ்விசை]த்-
- 48 த [பெ]ருநான் கெ[ல்லையில்] ல]-
- 49 கப்பட்ட நிலந் தடி யிர-
- 50 [ண்]டு நி[வங் க]ருத்தாக உ-
- 51 ண்ணில மொழிவினறி ஒ-
- 52 ட்டைச் செய்யும் வெலிப்-
- 53 பெருஞ்செய்யி[ல்] கிழக்கடை-
- 54 யவுமாக அள[ந்]து அரையெ
- 55 யொருமாச் செய்யும் ஒழு-
- 56 [க்கவி]ப்புறமு மெ[ர\*]முக்கு-
- 57 ப்புறமும் அலு[டு\*]காலொம-
- 58 முமாக இக்க[ல\*]த்தால் பஞ்சவா]-
- 59 ரமும் எச்சொறும் நெர்[வ]ரா-
- 60 யமும் வெட்டி வெகிணையு-
- 61 ன் சென்னிர்ப் பொதிவி-<sup>1</sup>

## No. 573.

(A.R. No. 17-A of 1895).

ON THE EAST AND NORTH WALLS OF THE SAME SHRINE.

- 1 ஸுலி ஸ்ரீ [||\*] கொராஜகெலரிவழி[டு\*]க்கு யாண்டு யெ ஆவது வடகரை வுஜுதெயம்  
பெரிய லானவன் லொடுவெ[டு]கிம[ந்]கலம் யானுங் கணத்தாருள் ஸ்ரீ ஆதி-  
த்த-
- 2 பிடாரிச்செரி உறுப்புட்டுர் [திரு]வரங்க கரீவித்தனென் பங்கு விலையாவணம் ஆர்காட்-  
டெக்கூற்றத்து வுஜுதெயம் நா-
- 3 [தொங்]கலுதெ[டு]கிம[டு\*]லமான சாமைகுடி எமப்பனார் விலைகொண்டுடைய  
பங்கு க இப்பங்கு ஒன்றிலு-
- 4 ம் இ பங்கும் இக்கூற்றத்து வுஜுதெயம் திருக்கண்டியூர் திருவிட்டாநத்து லொடு-  
வர[க்\*]கு இவ்வூர் வெள்ளாளன் மாறன் காளியான பிரமபெரு-
- 5 கிணைபக்கல் நான் கொண்ட செம்பொன் சூ[டு] இப்பொன் நாலு கழஞ்செய் ஆறு<sup>2</sup>  
மஞ்சாடியும் கொண்டு இப்பிரம் இப்பெருகிணை பெரால் இதிரூவி[ர\*]ட்டாந-
- 6 த்து லொடுவ[ர்\*]கு விற்று விலையாவணம் செய்து குமத்தென் உறுப்புட்டுர் திருவ-  
[ர\*]ங்ககரீ[வி]த்தன்[டு]ன் இப்பங்கு உத்தமா[டு] வுஜுதெயம் வெ . . . . .
- 7 உணண வுஜுதெய[டு]கிணை[டு\*] [வ]ச்சது
- 8 இது பன்மா[டு]லொ[டு]கி [||\*]

<sup>1</sup> This inscription is left unfinished. <sup>2</sup> ஆறு is a mistake for ஏழு.

## No. 574.

(A.R. No. 18 of 1895).

ON THE SAME WALL.

- 1 ஸ்வஸீ ஸ்ரீ [||\*] பாண்டியனை தலைகொண்ட
- 2 கொப்பரகெலு[ரி]வழி-க்கு யாண்டு ச ஆவது வட-
- 3 கரை வரலுடையம் பெரியவாநவன் ஹோடெவிஷு-கூ-வெ-ஹிம-
- 4 ங்கலத்து [யா]ளுங் கணத்தாரும் ஸ்ரீ(கள)களவிசெரி முத்துலா-
- 5 ம[புரத்து வா]மனகூ-வித்த லொரியாஜியென் விற்றுக்குடுத்த
- 6 [பங்கு] விலை[யா]வணம் ஆ[ர்\*]க்காட்டுக்கூற்றத்து வரலுடைய திருக்கண்-
- 7 டியூர் திரு[விரட்]டாநத்து ஹோடெவ(ர்\*)கு நான் விற்றுக்குடுத்த பங்காவ-
- 8 த இக்கூற்றத்து வரலுடையம் [ந]ரதொங்கவகூ-வெ-ஹிமங்கல[மா]-
- 9 ன சாமெகுடி என் பிதா . . . . . வெ-ஹிஷு லொரியா-
- 10 ர் ஸாலநவதம்(ப்) [பெற்ற] பங்கு [க-ம் இவனை] விலைகொண்-
- 11 டெடய பங்கு க-ம் [ஆக இ]வ்விரண்டு பங்கிலும் எமப்பனார் ச[ங்கரா]-
- 12 ராயணந் ஹோடெவதும் பெற்றுடைய இ பங்கும் இயமப்பனார்] . . . . .
- 13 மங்கலத்து . . . . . [பன்ம]ஹட்ட . . . . . ககன் தாயன் பக்கல் விலை டெ-  
. . . . .
- 14 ய பங்கு . . . . . பங்கிலும் நான் . . . . . [பெ]ற்றுடை . . . . .  
. . . . .
- 15 [மு]க்காலு . . . . . ய ஹாவி[ஹட்ட] பெற்று . . . . .  
. . . . .
- 16 ங்கிலும் . . . . . ங்கு . . . . . னான கலா[வ] மெய்கியு  
டு<sup>1</sup> . . . . .
- 17 ங்கு வச-ங் . . . . .
- 18 கிஞ்சின் எம . . . . .
- 19 பெளபகாரந் ஸ்ரீ-
- 20 குமாரவகூ-வெ-ஹி-.
- 21 ஹிஷட்டலொ-
- 22 ஹோ[சியார்] கூற்று[ரு]-
- 23 ம் அலாவதா . . . . .
- 24 . . . . . டை பங்-
- 25 கு இது . . . . .
- 26 த்திலும் [இ]-
- 27—29 . . . . .
- 30 . . . . . ஹா-.
- 31 ஸதாலு முடை[ய]
- 32 <sup>2</sup>பங்கு டலஹிஷு-ஹிஷு சிந்நமும் இவ்வாமகூ[ர்]வித்தன் பக்கல் நானு[ம்\*]எம்பியு(ம்)மாய்  
விலைகொண்டெடய டலஹிஷு-ஹிஷு சிந்நத்தாலும் எந்நொபாதி . . . . . <sup>3</sup>
- 33 டல சின்[ன]மும் எமப்பனார் டொட்டுர்த் தொணகூ-விதர் பக்கல் விலைக்கு கொண்டெ-  
டைய தூணி நிலத்தால் நிலவொபாதி வகூ கால் ப . . . . .
- 34 பங்கு கலிஷு இவ்வொந்றெ ஒரு மா முர்கிரிகை பங்கும் விற்று குடுத்தெந் இவெவசு  
ஸ்ரீகாய-ஹி-
- 35 செய்கின்ற நகூன் ஸ்ரிமாதஹட்டர் பக்கல கொண்ட செம்பொந் யுபாஹ [இ]ப்பங்கு  
ஒ[ன்\*]றெ ஒருமா முத்திரி-
- 36 கை பங்கும் விற்று குடுத்தெந் வாமகூ-ஹிஷு லொமபாஜியென் இது (தி) க-பங்கு [||\*]

<sup>1</sup> The following direction is engraved on a projection between the 16th and 17th lines :—

1 இதில் 2 குறை டெ- 3 மல் 4 குட்ட 5 தில்.

<sup>2</sup> The following direction is given on a projection of a stone between the 31st and 32nd lines :—

1 இதில் குறை கி-2 மை குமுதத்தும்\*] 3 ஹிஷுதம்

<sup>3</sup> Here and in the subsequent two lines the ends are built in.

## No. 575.

(A.R. No. 19 of 1895).

ON THE EAST WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] மதிரை[டு]காண்ட கொப்பா-
- 2 கெச[ரிப]ன்[மறக்கி] யாண்டு உயசு வது
- 3 ஆ[ர்க்]காட்டுக்கூ[ற்றத்து] பிரமதெயந் திரு-
- 4 க்கண்டியூர் திருவிரட்டானத்து (ர)ஹ[ர\*]வெவர்க்கு [பிள்]-
- 5 னையார் பிராந்தகன் உத்தமசிவி வைத்த
- 6 பகல்விளக் கொன்று ஆழாக்கு நெய் பொலிபூட்-
- 7 டெ சஹு[ர\*]ஜித்தவல் ஒரு பகல்விளக் [கெரிப்]பொ-
- 8 மாய்த் திருக்கண்டியூர் ஸ்வெயொயம் கொண்-
- 9 ட பொந் [ஊர்]தற்செம்மை யெஹு பதினாய் க(ர)முஞ்-
- 10 சம் பன்மாஹேசுவர ர[டு\*]கூ[||\*]
- 11 பிள்ளையார் உத்தம-
- 12 சிவி(ய்)யார் இ[வ்வெ]-
- 13 [ந்]னல் எரி[க்\*]க[க்]கட[வ தி]-
- 14 [ருந்தா]விளக்கு [க்கு\*] விற்று [கு]-
- 15 டெத்த சிலம் எல்லை-
- 16 வாய்க்கன் கரை(ய்)யி-
- 17 ல் எ[ங்க]ள் பத்து[வ]-
- 18 ய்யில் மெற்கடைந்-
- 19 த கூற்றைவிலய்-
- 20 யிலனும் சிழ்க்க-
- 21 டைய மறைய்யி-
- 22 ல்லியார் [விற்று குடு][த்\*]-
- 23 தொம் திருக்கண்டியூ-
- 24 ர் ஸ்வெ[டு]யாம் [வதா]-
- 25 ஹேஸு[ர ர]கெசு ||--

## No. 576.

(A.R. No. 20 of 1895).

ON THE SOUTH WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொப்பா[கெச]ரிபன்ம[ர்\*]க்கு [யாண்]டு ய-தாவது இற்று நாள் ட[ன\*]-  
ச[ய]¹
- 2 அ இநாள் முதல் திருக்கண்டியூர் திரு[விரட்டானத்து] . . . . . வங்களநா-  
டுடையான் வுசிய[ங்க]-
- 3 ரயர் நதிமாதெவர்ம[க]நார் அ . . . . . யச் செம்பியந் புவரிகங்கள்  
[திரு]-
- 4 [நொ]த்தாவிளக்கு குமரமாதா[ண்டன்] . . . . . [க்கு] யநகட்டளையால்  
[ஊர்க்]-
- 5 [ற்செ]ம்மை முப்பதிந் க[முஞ்சு] . . . . . திந் கமுஞ்சு [கொண்டு] எரிப்-  
பொம[ர]நொ-
- 6 . . . . . இப்பொன்னால் எரி[க்\*]க[க்\*]கட[வ\*] இத்திரு[நொ]-
- 7—8 . . . . .
- 9 . . . . . வண்-
- 10 . . . . . வெரபாதி . . . . . ரய்யு
- 11 . . . . . ரெய் அதை . . . . . எங்க-
- 12 ள் கூற்றெ . . . . . இறைஇ-
- 13 லியாக விற்[றுக்குடு]த்தொ[ர]-
- 14 . . . . .
- 15 ஹயொ
- 16 ஸுர [ர\*]கெசு ||--

¹ The symbol for 100 is omitted and the sign for 10 is doubtful.

## No. 577.

(A.R. No. 21 of 1895).

[IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||] . . . . . ஆவது திருக்கண்டியூர் திரு[விரட்]-
- 2 [ட]ானத்து . . . . . ம் சத்தி குமரன் காந்தடிகளும் ச-
- 3 [த்தி குமரன்] . . . . . ம் முக்தப்பனார் தெவன் மாங்கி-
- 4 [யார் திருக்கண்டியூர் ஸ]வை . . . . . யாக விடைகொண்டு உடைய  
நிலம்
- 5 [செ]ம்புக்கா[ல்] காவே யரைமாச் செய்யும் இவ்வூர்த் திருவிரட்டானத்து லீறாடெ-  
வ(க)ாக்கு வர[ர]-
- 6 [தித்தவ]ல் இரவும் . . . . . நன்தாவிளக்கு நிசதி உழக்கு நெய்யால் எரிவத-  
ற்கு
- 7 நாழி ஆசிபால் . . . . . க . . . . . ஆமுது செய்விப்பதற்கு குடுத்த நி . . . . .
- 8 கிழ்பாற [கெ]யலை . . . . . கொக்கிப் . . . . . காறுக்கு மெக்கு தெவ்-  
பாற்கெ
- 9 லுக்கு வடக்கு . . . . . பாற் கெ[ல்லை] . . . . . கெண் நாக னக்கனும் தம்-  
. . . . .
- 10 க் கிழக்கும் வட . . . . . லலை இவ் . . . . . மாங்கியார் செய்வித்த  
தாடு
- 11 வத்துக்கு . . . . . இவ்விசைத்த பெருநாள் கெல்லையில் அகப்பட்ட நி
- 12 . குடுத்தெ . . . . . மாறெழுநா றகெஷ [எங்]கள்

## No. 578.

(A.R. No. 22 of 1895).

ON THE EAST WALL OF THE MANGALAMBIKA SHRINE IN THE SAME TEMPLE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ || ராஜரா[ஜ]த்யுகாபெருணிர தெஷா ராலத[ய]வ[த]-
- 2 டிராஜெ[ஜ]வொலவு வாசெவா[வ]லேண[ண]— திரு மன்னி வ[ள]-
- 3 ர இ[ரு]நில மடன்தையு[மு] பொற்செயப் ப[ர]வயும் [சி]-
- 4 ர்த்தனிச செல்வியும் தன பெருந்தெவியராகி இனபுது நெடுதயம் லா[ரி]-
- 5 [யு]ள் இடைதுறைனும் துடர்வனவெளிப் படா வனவாசியும் சுள்ளிச-
- 6 [சூர்]-மதிள் கொள்ளிப்பாக்கையும் னண்ணற்கருமுரண் மணனை-
- 7 [கக]டக்கமும் பொருதட ரிழத்தரைசர்தம் முடியும் ஆங்கவ[ள] தெ]-
- 8 [வி]ட(ர்) ரொங்கெழில் முடியும் முன்னவர் பக்கவ தெனனவர் வை-
- 9 [த்]த சன்தரமுடியும் இன்திர னாழு[ம்\*] தென்றிசை ஈழமண்டலம் [மு]-
- 10 லுவதும் எறிபடைக் செ[ர]ளன் முறைமையில் சூடும் குலதனம[ர]-
- 11 கிய பலர் புகழ் முடியும் செங்கதிர் மாலையும் சங்கதிர்வெலைத் தொல்-
- 12 பெருங்கால் பல பழந்தி[வ]ம் மாப்பெருள் தண்டாற் கொண்ட கொப்பரகெ-
- 13 சரிவநான ஸ்ரீராஜரா[ஜ]சொலெவற்கு யாண்டு ஆறாவது னித்தவிநொதவள-
- 14 ஓட்டுக் கிழாற்குறறத்து ஆயிரத்தளிப்பாற் ஸ்ரீவானவன்மாதெவியாழுடையார் டெ-
- 15 தவதானம் இன்னாட்டு முடிச்சொழி ஓட்டு [பட்டக]ள் கடம்பூர் உள்ளிநங்கல் நிலம்  
அஞ்செ
- 16 முக்காவே னான்குமாவின கிழமுக்காளினால் காணிக்கடன் ராஜகெசரியால் ஆண்டவ-
- 17 [ரை] கெல்ல ஐஞ்சூற்றுத் தொண்ணூற்று அங்கலனெ பதக்கு னானி இன்-
- 18 நிலனதஞ் செய்து கலவில் வெட்டிவிக்கவென்று உய்யக்கொண்டார்[வள]னாட்டு  
வெ[ண]-
- 19 ஸ்டீவ் லா[வ]ய[ய] கொளரா[வ]கவ[வ]லே[வ] பங்சலத்து இராமன் அரு[மொழி]யா[வ]  
உத்-
- 20 தமசொழி[வ]ய[வ]ரா[வ]யன் சோல்ல உடையா[வ] ஸ்ரீராஜரா[ஜ]சொலெ[வ]  
கைத்து
- 21 [ந]ன் தெவன் சூ[வ]ய[வ]னும் சங்கரன்<sup>1</sup> சாத்தனும் கண்காணியா[க] இரு[வ]ய[வ] க[வ]ளி-
- 22 [வ்] வெட்டிவித்தபடி உடையார்க்கு வகி ஒன்றுக்கு திருவமுது அர்[சி] நானுழிய[ர]-
- 23 க முன்று சந்திக்குத் திருவமுதரிசி குடிணி னானி[வ]ய[வ] உமா . . . . . தர்க்கு

<sup>1</sup> ன் and ச are written as a group.

- 24 லக்ஷி ஒன்றுக்குத் திருவமுதரிசி நானாழியும் அ-  
 25 . . . . .  
 26 ன்றுக்கு திரு[வ]மு[தரிசி] பதக்குக்கு அஞ்சிர[ண்டு வண்ண]-  
 27 த்தால் நெல்லு ஐங்கும[ணியும்] உடையார்க்கு லக்ஷி ஒன்றுக்கு கறிய-  
 28 முதுக்கு நெல்லு [முழாக்கா]க முன்று லக்ஷிக்கு நெல்லு [இ]-  
 29 ருநாழி உழகமும் ல[க்ஷி] ஒன்றுக்கு பருப்பமுது ஆழாக்காக முன்-  
 30 [று] லக்ஷிக்கு உழக் காழாக்குகமும் பருப்பு நாழிகு நெல்லு முன்னாழி[யாக]  
 31 [நெல்லு நாழி ஆழாக்கும் லக்ஷி ஒன்றுக்கு நெய்யமுது இரு செவிடரையாக மு[ன்]-  
 32 று லக்ஷிக்கு நெய்யமுது ஆழாக்கெ இருசெ விடரை[யும்] நெய் நாழிக்கு [நெ]-  
 33 ல்லுத்தாணியாக [நெல்லு] அ[று]நாழி[யும்] லக்ஷி ஒன்றுக்கு தயிர[ய்க்கு] உரிய]-  
 34 [ாக] முன்று லக்ஷிக்கு கயிரமுது நாழி உரிக்கும் [இ\*]ரட்டி நெல்லு முன்னாழியு[ம்]  
 35 [லக்ஷி] ஒன்றுக்கு அடைக்காயமுது நாலுக்கும் இலையமுது எட்டுகமும் ஆக  
 36 நெல்லு முழாக்காக முன்று லக்ஷிக்கு உ இருநாழி உழக்கு திருவமுது கறியமுது அ-[ம்]  
 37 ல[க்ஷி] ஒன்றுக்கு வறகுக்கு நெல்லு நாழியாக முன்று லக்ஷிக்கு முன்னாழியும்  
 38 இரவ பகல் எரியுந் திருநொணாவினக்கு இரண்டுக்கு எண்ணை உழக் காழாக்கும் [சி]-  
 39 றுகாலை எரியும் லக்ஷிவிளக்கு இரண்டும் உச்சியம்பொ தெரியும் லக்ஷிவிள[க]  
 40 [கிர]ண்டும் இரா வெரியும் லக்ஷிவிளக்கு நாலும் ஆக லக்ஷிவிளக்கு எட்டுக்கு எ[ண்]ணை  
 உழக்கும்  
 41 ஆக நாள் ஒன்றுக்குத் திருவிளக்கு எண்ணை உரி ஆழாக்குக்கு எண்ணை நாழிக்கு நெல்-  
 லுத் தூ-  
 42 ணியாக நெல்லுப் பதக்கு நானாழியும் ஆகத் திருச்சென்னடைக்கும் நெ[ய் எ]ண்ணை தயி-  
 43 ர் கறி வீறகு அடைக்காயமுதுக்கும் ஆக நாள் ஒன்றுக்கு நெல்லு இருதூணிக் குறுணி  
 ஐஞ்ஞாழி  
 44 உரி யாழாக்காக ஆண்டுவரை நாள் முன்னூற்று அறுபதுக்கு நெல்லு இருநூற்றுத்  
 தொ[ண்]-  
 45 ண்ணூற் றொருகலநெ குறுணி ஒருநாழி லக்ஷிராஜி ஒன்றுக்கு வெண்டும் பல விசத்துக்கு  
 46 நெல்லு இருகலநெ பதக்கு இருநாழியாக டக்ஷி[ண]மயனமும் ஐப்பிகை விஷுவும்  
 உதாரை-  
 47 யன[மு] சி[த்திரா] விஷுவும் ஆக ஆண்டுவரை ச[ங்கிராஜி] நாலுக்கு நெல்லு  
 எண்கலனெ [இரு தூணி]-  
 48 க் குறுணி திருமெ[ய்\*]ப்பூச்சுக்கு ஆண்டுவரை சண்ணம நாற்பத்தைம் பலத்துக்கு கா-  
 49 ச ஒன்றெ அரைக்காலுக்கு காச ஒன்றுக்கு நெல்லு நாற்கலமாக நெல்லு நாற்கல-  
 50 னெ தூணிப் பதக்கு திருப்புகைக்கு ஆண்டுவரை குங்குலியம் தொண்ணூற்றுப் பல-  
 51 த்துக்கு[க்] காச அரைக்கு நெல்லு இருகலம் ஆண்டுவரை திருப்பரிசட்டம் முன்றுக்கும்  
 திருமெம்-  
 52 [க]ட்டி ஒன்றுக்கும் திருமணிகை இரண்டும் உத்தரியப்ப [பு]டவை நாலுக்குமாகக்  
 காச இர-  
 53 [ண்டு]க்கு நெல்லுப் பதின்கலம் ஐரஹணமுள்ளிட்ட சிறப்புக்களுக்கு நெல்லு இரு-  
 கல[னெ]  
 54 [இரு]நாழி உரி புதியி தமிழ்செய்தருள நெ[ல்]லு [மு]க்கலம் கார்த்திகை [விள]கக்ஷி-  
 [னு]-  
 55 க்கு எண்ணை நானாழிக்கு [நெல்லு]க் கலனெ தூணி ஆக  
 56 ஆண்டுவரை நெல்லு முன்னூற்று இருபத்து இருகலநெ இருதூணி  
 57 இருநாழி உரியும் [இவை]பிறமுக்கு கலத்துவரிக் குறுணியாக [கு]த்தக் கூ[வி]  
 58 நெல்லு இருபத்து அறுகலனெ இருதூணிப் பதக்கு [மு]ஞ்ஞாழி யுரி-  
 59 யும் ம-முடைய வகுளி ஸூரபண்டிதற்கு ஆசாரியபொ[மு]-  
 60 ம திருவாராதனை செய்வா றொருவனுக்குமாக நானொன்று-  
 61 . . . . . யும் பரிசாரக[ஞ் செய்] மா]-  
 62 ண் ஒன்றுக்கு நெ[ல்]லுக் குறுணியாக சிவஸூரஹணன் கௌ[ஸி]கன [அ]ட[உ]-  
 63 ன் அறுபத்து நால்வபட்டன் மாண் இரண்டுக்கு நானொன்றுக்கு  
 64 நெல்லுப் பதக்கும் சிவஸூரஹணன் புல்லாவி உறுப்பகை மா-  
 65 ணிக்கப்பட்டன் மாணொன்றுக்கு நானொன்றுக்கு நெல்லுக் குறுணி[யு]-  
 66 ம் சிவஸூரஹணன் ஊராஜாஜி ஐயபடிகள ஐயாறன் மாணொன்று-  
 67 க்கு நானொன்றுக்கு நெல்லுக் குறுணியும் கரணத்தான் [கி]ளிநல்லூ-  
 68 ர்கிழவன் அரங்க[ன்] இராமனுக்கு நானொன்றுக்கு நெல்லுக் கு-  
 69 றுணியும் திருவலகு திருமெழக்கிவா ளொருத்திக்கு நெல்லு நாழி உ-  
 70 ரியும் ஆக நிவகக்காமக்கு நாள் ஒன்றுக்கு நெல்லு இருதூணி ஒருநாழி  
 71 உரியாக ஆண்டுவரை [ந]வகக்காமக்கு நெல்லு இரு[தூ]ற்று [நாற்பத்]-

- 72 தைங்கலநெ எழுமுறுணி நானூழியும் ஆக ஆண்டுவரை நாஜகெசரியா[ல்]  
 73 நெல்லு ஐஞ்ஞாற்றுத் தொண்ணூற்று ஐங்கலநெ பதக்கு நானூழி நெல்[லு]  
 74 அறமறவற்க அறமல்லது கைதாராதெ இது பகாஹெய்யு  
 75 ஈகெசு ஃஃஃ

## No. 579.

(A.R. No. 23 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] நாஜகெசரியா[ல்] நெருணிநெரு-  
 2 ஸ்ரீ ஸ்ரீ [||\*] நாஜகெசரியா[ல்] நெருணிநெரு-  
 3 நெருணிநெரு [||\*] திரு மன்னி வளர இருநில ம-  
 4 டையையும் பொற்செயற் பாவையுஞ் சி-  
 5 ர்த்தநிச் செல்வியு ளன் பெருநெவிய-  
 6 ராநி யின்புற நெடுய ருழியு ளிடைதூறை-  
 7 [நாடு] ஸ்ரீ[டர்வன] வெளிப் படர் வனவாசியுஞ் ச-  
 8 ள்ளிச்சுழ் மதி[ட்] கொள்ளிப்பாககையும் நண்ண[க்]கரு[மு]-  
 9 [ரண்] மண்ணை[க்]கடக்[கமு]ம் பொருகட விழத்தரையர்த முடியு [ம்\*]-  
 10 அங்க[வன்] தெவி[ய\*] ரொ[ங்\*]கெழில் முடியு முன் ளவர்[ப]க்கல்  
 11 [தெ]ன்னவந் வைத்த சகரமு[டி\*]யும் இஃசிர[ந]ரமு நெ[ண்டிரை]  
 12 யிழமண்ட[ல மு]ழுவதும் மெ[றி]படைக் கொள[ன்] முறைமயிற் [குடு][ம்\*]  
 13 [குல]தநமாகிய பலர்புகழ் முடியுஞ் செங்கதிர் மாலையும் சங்கதிர்-  
 14 வெலைத் தொ[ல்\*]பெருங்காவற் பலபழகிவுஞ் [செ]ருவிற் சிநவி விருபத்-  
 15 தொருகா ல[ரை]சுகளை கட்ட பரகராமன் மெவருஞ் சாந்திமற்றீவரண் கரு-  
 16 தி இ[ரு]த்திய செம்பொற் றிருத்தரு முடியும் பயங்கொடு பழிமிக  
 17 [முயங்கி]யில் [முதுகிட்] டொளித்த ஜயசிங்க ளளப்பெரும் புகழொடு  
 18 பிடிய விரட்டபாடி யெழரையிலக்கமு[ம்] நவநெதிக் குலப்பெரு ம-  
 19 லை[கரும்] ளிக்கிரமவிரச் சக்கரக்கொட்டமு முதிர்வடவல்ல மதுரமண்ட-  
 20 லமு . . . . . மணைக்கொணை[யு\*]ம் வெஞ்சினவிரர் பஞ்சப்பள்-  
 21 . . . . . மாசணிதெசமு மயர்வில் [வ]ணகிரத்தி பாதிந-  
 22 . . . . . ந்திரதனை விளையமர்க் களத்து கிளையொ-  
 23 . . . . . ற குலதளைக் கு[வை]யுங் கிட்டரும் செறி-  
 24 . . . . . கொசலைநாடுன தன்மபாலனை வெ-  
 25 . . . . . தண்டபுத்தி[யும்] இரணகுரணைய் புற]-  
 26 னுகத் த . . . . . கிரத்தித் த[க்கண]லாடமுங் கொவிசசுநன்  
 யாவழிந்  
 27 தொட தங்[காதசாரல் வங்]காளதெ[சமுந்] தொடுகெடற் சங்கு வெட்டர் பயிர்வாள-  
 28 னை வெஞ்ச[ம]வளா[கத்] தஞ்சவி[த்தரு]ளி ஒண்டிறல் யானையும் பெண்டிர்  
 29 பண்டாரமும் நித்தில நெடுகெட லுத்திரலாட்டும் வெறிமலர்த் திர்த்தத்  
 30 தெறிபுநற் [கங்]கையும் ஆலகெடல் நடுவுட் பலகலஞ் செலுத்[தி ச]-  
 31 [ங்கிராமவிஜ]யொத்[து]ங்க[வதூ]நான கிட[ர]ரத்தரையனை வாசய[ம்\*]  
 32 பொருகடல் [கு]ம்பக்கந்[யொடு] மகப்படுத் து] ரிமையிற் பிறக்கிய பெரு-  
 33 நெதிப் பிறக்கமு மார்த்தவன் காநெகப் பொர்த்தொழில் [வ]-  
 34 ரச[வி]ல் விச்சாதிரதொரணமும் மொய்த்தொளிர் புனமணிப் புத[வ\*]-  
 35 முங் கனமணிக் கதவமும் நிறை ஸ்ரீவிஷையமு ளுறைநி[ர்]ப் பனனையும் பொன்மலை-  
 யூரும் ஆழ்கடலசழ் குழ் மாயிருடி[ங்\*]கமுங் கலங்கா . யூரெ யிலங்-  
 36 காசொசமுங் காப்புறு நிறைபுநல் மாபப்பாளமுங்  
 37 ன் கலைத்தக்கொர் புகழ்த் தலைத்தகொலமு ளிதமாவல்வினை மாதமலிங்கமுங் கலசமுதிர்  
 38 கடுந்திற[வில்]ரமுர் தெசமு ளெனக்கலர்பொழில் மாநக்கவாரமு[ம்\*] தொடுகெடற்காவர  
 கடுமுர-  
 39 ட் கடாரமு[ம்] மாப்பொருதண்டாற் கொண்ட கொப்பரகெசரிவ[ர]ாரான உடையா  
 ஸ்ரீநாஜகெசரியா[ல்]-  
 40 உவக்கு யாண்டு [ந]ரி வது தி[த்]தவிநொதவளநாட்டுக் கிழார்கூற்றத்து ஆயிரத்-  
 தளிப்பா-  
 41 ல் ஸ்ரீபராசுரெ வீரூ த்து நடவக்காணியும் மெய்மட்டுக்காணி-  
 42 யும் மொர்வியக்காணியு முன்பு காணிஉடைய சித்தவிடங்கன் மல்லைய-  
 43 வா செத்தமயில் இவன் முன்பனுபவித்தவண்ணமே இவன் மய்த்துன-  
 44 ன நங்காகவ[ன்] அரையர் நாஜநாஜனா முடி கொண்டசொழி வாசகயமாராய-

<sup>1</sup> Between lines 35 and 37 a part of the historical introduction is wanting

- 45 னுக்கும இவன் வழித்தாரக்கும் நட்டவழும் மெயமட்டும் மொர்வியமும் காணிய[ர]-  
 46 கக்குத்தொம கலவில் வெட்டிக்குடுக்கவென்று இக்கொயில மடமுடைய வுலு[வ]-  
 47 ராவணிதாக்கும் ஸீகாய-ஞ் செயவாகனாகும் இத்தெவர் பதிபாலமுலப ப[ட்டு]-  
 48 டை [பஞ்ச]ராசாரிய[ர] தெவகனமிகளுக்கு கீருமகிரவொலை [அ]யலுரடி க[ங்கை-  
 கொ]-  
 49 ண்டசொழந் எழுத்தினுல யாண்டு உரிசு வது (அ)ர [ச]ளைய [உ] னுல்த) திருமுகய  
 வரலா-  
 50 டுஞ் செயதருள்வாக கவெட்டியது ||—

## No. 580.

(A.R. No. 24 of 1895).

ON THE SOUTH WALL OF THE MANDAPA IN FRONT OF THE CENTRAL SHRINE IN THE  
 GHRIKASTHANESVARA TEMPLE AT TILLASTHANAM. TANJORE TALUK, SAME DISTRICT.

- |                           |                         |
|---------------------------|-------------------------|
| 1 ஸுவ ஸீ [  *] கொவிரா-    | 8 லமகொயிரித்தெரிஞ்-     |
| 2 ஜகெசரிபதக-              | 9 ச கையககொளரில்க [கூ]-  |
| 3 கு யாணாடு க ஆ-          | 10 த்தந் நிகளங்க[னு]ம   |
| 4 வது பொயகைகா-            | 11 விக்கிரமசிங்கத்தெரி- |
| 5 ட்ந் கீழ்பிலாற்றுத் தெ- | 12 ஞ்ச கையககொளரில       |
| 6 வகாநம திருநெய்தா-       | 13 மலலதாங் <sup>1</sup> |
| 7 நத்து ஶஹாஜெவர்க்கு      |                         |

## No. 581.

(A.R. No. 24-A of 1895).

ON THE SAME WALL.

- |                           |                                   |
|---------------------------|-----------------------------------|
| 1 [ஸுவ ஸீ கொவி]ராஜகெ-     | 7 ல மல்ல நரையனை சார்-             |
| 2 சரிபன்மற்க்கு யாண்டு    | 8 . . . ஶசுவத்தெரிஞ்ச கைகொள-      |
| 3 க ஆவது பொய்க்கைகா-      | ரில் ம . . . . .                  |
| 4 ட்ந் திருநெய்தகானத்து   | 9 . . . . . த்த விளககு ஒன்று[பா]- |
| 5 ஶ(ர)ஹாஜெ[உ]வற்க்கு ஶஶா- | ல் ஒரு . . . . .                  |
| 6 கெசரிதெரிஞ்ச கைகொளரி-   |                                   |

## No. 582.

(A.R. No. 25 of 1895).

IN THE SAME PLACE

- 1 ஸுவ ஸீ [||\*] மகினை[ரகொ]ண்ட கொப்பரகெசரிபவமறகு யா-  
 2 ண்ட [உ]ர[ச] ஆவது சொ[ழ]பிப நுமானடிகள ஸீபரகெசரிவது  
 3 மகனா பரானக[ன சரி]குலகெசரியா திருநெய்தகானத்து  
 4 ஶஹாஜெவர்க்கு இரவும பகலம் ஶ, நொந்தாவிளககு நிசதி உ-  
 5 ழக்கு நெயயால் எரிப்பதற்கு [வை]தத சழக்கா(ரஞ்)ர காறபதினா, பொ-  
 6 ன உயு இப்பொன இருபதின கழஞ்ச[வ] கொண்டு நிசதி ஒரு நொந்தா-  
 7 [விளககு] சந்திரத்தவல எ[ரிப்பொ]ம[ர]ம[ம] மிவலா ஶ[கெ]யாம இது  
 8 ப[ஶ]ஹாஜெ[உ]வர்க்கு [||\*] இவரம் இவலினககினுககு [நெய] தறைதத பொ-  
 9 ன உயு பதினகழஞ்ச ஆக சழக்காச உட்படக் கொண்ட பொன ஶ[கெ]யாம இ-  
 10 பதின கழஞ்ச [||\*]

## No. 583.

(A.R. No. 26 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸுவ ஸீ [||\*] கொப்பரகெசரிபன்மறகு யாண்டு ஆவது திருநெய-  
 2 [த்தான]த்து ஶ(ர)ஹாஜெ[உ]வர்க்குப் பாண்டி[ய]னா மானா ஶ[கெ]யாம இ-  
 3 . . . கிழவன் தெசபுகழ் சந்திரத்தவ[ல] நிசதம் உழக்கு நெய.

\* This inscription is left unfinished

- 4 [யால்] ஒரு நொந்தாவிளக் கெரிப்பதற்கு வைத்த பொன் நயுடு
- 5 இப்பொன் முப்பதின் கழஞ்சுங் கொண்டு நிசதி உழக்கு நெய் சந்-
- 6 திராதித்தவல் அட்டுவெனென இவ்வூர்ச் சங்கரப்பாடி மானு-
- 7 யனாயின [மா]யான் வெம்பெனென் எ . . . க்கள னெல-
- 8 லாம் அட்டுவெதாகக் கொண்டென் இது பன்மாறெஹூரா ரிகெஷ
- 9 இப்பொன் நயுடும் யாண்டு யசு ஆவது . . . . . எண்ணை-
- 10 க் கொண்டு இவ்வூர்ச் சங்கரப்பா . . . . . கப்பூர் . . . யு-
- 11 உம் காஞ்சன் செந்தன் யு- பந்த[ல சா]த்தன் யு- உம்
- 12 ஆகப் பொன் நயு- உம் கொண்டு நிசதம் உழக்கெண்ணை சநூ . . . . .
- 13 ட்டுவொமாறெஹூரம் இம் . . . . . இது வநாறெஹூரா ரிகெஷ] யாண்டு . . . . .  
கப்பூரையும் காஞ்சன் செந்தனையும் பந்தல் சாத்தனையும் . . . . .
- 14 மகள் முன் கொண்ட இ . . . . . முன்பில கல்லூரி பண்டபளுசெயா . . . . .  
க்கு . . . . . இ-மபொன்னுல நிசதம் உழக்கு எண்ணைக்கு [பு]ரவரிநல்லூர்  
மயக்கல்கிழான . . . . .
- 15 லின் கி[இ]ழமயக்கலில் . . . . . இப்பொந்துக்குத் தலைச்செமர் புகவித்துக்  
குடுத்தது இது பநாறெஹூரா ரிகெஷ ||உ

No. 584.

(A.R. No. 27 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொப்பரகெசரிபன்மற்கு யாண்டு [சு ஆ]வது திருநெய்த்தானத்து
- 2 ஶ(ர)ஹ[ர\*]உவர்க்கு இத்தளி உவச்சன் நம்பன் சுப்பிரமணியன் கடவனான
- 3 துடகொட்டாலும் கவற்றூலுந் தூணுலும நெல்லாலும் தெவர் பூணும
- 4 மினுக்குத்துடராலும் உள்ளிட்டுக கடவனான பொன் அயுந எண்-
- 5 பத்து முக்கழஞ்சினுலும நிசதி உரிய நெய்யால் இரண்டு நொ-
- 6 [ந்தாவி]ளக்குச் சந்திராதித்தவல் எரிப்பெனென நம்பன் சு-
- 7 ப்பிரமணியனென் இது பன்மாறெஹூரா ரிகெஷ | உ

No. 585.

(A.R. No. 28 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொப்பரகெசரிபன்மற்கு யாண்டு எ ஆவது திருநெய்த்தான-
- 2 த்து ஶஹாஉவர்க்கு அம்பர்நாட்டு திருப்பிசசூர் நக்கல புகழ்வெணடி ஒ-
- 3 ரு நொந்தாவிளக்குச் சந்திராதித்தவல் எரிப்பதற்கு வைத்த ஆடு ரா இவ்-
- 4 வாடு தூறுங் கொண்டு நிசதி உழக்கு நெய்யால் ஒரு நொந்தாவிளக்-
- 5 குச் சந்திராதித்தவல் எரிப்பொமாறெஹூரம் திருநெய்த்த[ர\*]னத்து ஸ்வெயொ-
- 6 மும் ஹரொமும் இது வநாறெஹூரா ரிகெஷ ||உ இவ்ள வைத்த நிலைவி-
- 7 ளக்கு ஒன்று ||உ

No. 586.

(A.R. No. 29 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொப்பரகெசரிபன்மற்கு யாண்டு கூ வ-
- 2 து திருநெய்த்தானத்து ஶஹாஉவர்க்கு மங்க-
- 3 லக்குடையான் குவாவன் ஒற்றிணரானிஸ த-
- 4 வநவரதாபப் பல்லவரையன் ஒரு நொந்தாவி-
- 5 ளக்கினுக்கு வைத்த பொன் நயு- முப்பதின் கழஞ்சு-
- 6 சு [||\*]

No. 587.

(A.R. No. 30 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ||—ஸ்ரீ ஸ்ரீ [||\*] பூமாத புணரப் புவிமாத வளர நாமாத [விள]-
- 2 ன்க ஜயமாத விரு[ம்]ப தன் திருப்பது மலரடி மன்னவ[ர் கு]-



- 3 ட மன்னிய வுரிமையில் மணிமுடி சூடிச செங்கொ[ல் செ]-  
 4 ன்று தி[சை]சதொறும் வளற்ப்ப வெங்கனி [நி]ங்[கி] மெ[ய்]யற ஊ[ழை]-  
 5 ப்ப கலிங்க [மிரியக் கட]ல்ம[லை ட]ட[ரத்தி வல] ங்கொ ளாழி[வ]ரை [யாழி ந]-  
 6 டாதி இருசுட ரளவு[ம்] ஒருகுடை[ட] நி[முறற விரலிஃஹா]ஸந[த்]து திருஊவநமுழு-  
 [துடை]-  
 7 [யா]ளொடும் [வி]ம்றிருணருளிய கொ[ப்]பர[கெச]ரி[வந்]ரான திருஊவ[ந]ஹ[கூ]-  
 வதி]-  
 8 [கள்] ஸ்ரீவிக்ரஃவொஹெவற்கு யா[ண்]டு [ய] . . . வது மெஷநாயற்று [வ-  
 ஹ-  
 9 [வகூ]த்து வெள்ளிக்கிழமையும் அதமு[ம்] இ . . . . . த்துங்க[சொ]ழி[வள-  
 நாட்]-  
 10 டு முறப்புநாட்டு தகட்டுர்கிழவன் வெளாந் ஸ . . . . . செம்பியதரைய-  
 நென் திரு[ஊவ]ந-  
 11 [மு]ழுதுடைவளநாட்டு பொயகைநாட்டு உடையார் திருநைத்தாநமுடையாற்கு  
 நெய்யமுது[க்]கு[ம்] தை-  
 12 யிரமுதுக்கு[ம்] பா]வமுதுக்கும் இக்[க]ரயிலில் ஸிவஹ்ராஹணர் ஓஷன் எழுவணை-  
 யாந பந்மாயெ-  
 13 ஸ்ர(ப)பட்டநென் பசு க-க்கு காசு முன்றும் ஓஷன் எழுவணை சிவநெஹும் சுயுபந்  
 டெ[தர்]-  
 14 ஆரிததும் பசு க-க்கு கொண்ட காசு முன்றும் ஓஷன் எழுவணை . . . . . யென் ப-  
 15 சு க-க்கு கொ[ண்ட] கா[சு முன்]றும் மாஹு-ஃந் முன்னூற்றுவன் ஆண்டுகொண்டா-  
 நென் பசு க-க்கு கொண்ட காசு முன்[றும்] மெற்படியெ-  
 16 ன் திருவடிதங்காணி . . . பசு க-க்கு கொண்ட காசு முன்றும் மாஹு-ஃந் நெத்தானந்  
 உடையா[ன்] பசு க-க்கு கொண்ட காசு முன்றும்  
 17 மாஹு-ஃந் செம்[பொ]ற் சொதி [உய்]யவனாநெந் [ப]சு க-க்[கு] [க]ராண்ட [காசு  
 முன்]றும் யெந் பொற்பண்டாரத்த[ான்] பசு க-க்கு கொண்ட [கா]சு மு[ன்று]ம் கா-  
 18 த்யாயந நாராய[ணன்] ஆ[தித்]திரூரமுடையாநென் பசு க-க்[கு]க் கொண்ட கா[சு முந்-  
 றும் திருப்பூமண்டப[க்] காணிஉடைய திருக்[கட]ஆர் வா[ணிய]-  
 19 ந் செல்வநநென் பசு [க]-க்கு கொண்ட காசு முன்றும் . . . . . [தி]ருமைகாவல்  
 நி . . . பிச்சன் கருணா . . . . .  
 20 . . . . . மைய்க[ாவ]ல் நிற்கும் திருப்பெறுர்கிழ[வ]ந் . . . . . [சொ]று-  
 டையாநெஹும் இவ்[விரு]வொ[ம்] பசு க-[க்]கு கொண்ட கா-  
 21 சு முன்றும் . . . . . உவச்சர் இ . . . . . மை  
 [நி]க்கிநெஹும் . . . . .  
 22 . . . . . ம்பசு க-க்கு கொ-  
 23 ண்ட காசு மு[ன்]றும் ஆகப் பசு . . . . . ண்டு கு . . . . .  
 காசு முப்பததா[று] . . . . . அமு[து]படி பா-  
 24 லமுது நெ[ய்ய]முதும் அ . . . . . பண் . . . . .  
 செ[ழுவ]னற் செ . . . . . ஓன்றும்  
 25 திருவமுது . . . . . ம் மா[சி]லாம[ணி] . . . . . யாந முன்[னூற்]றவன் [ஆட்]-  
 கொண்ட . . . . . க்கு சிவப்பிரா-  
 26 மணன் பு . . . . . தமெயி . . . . . ராங் கைக்[கொண்ட ப]சு எழும் ஆக . . .  
 . . . . . கைக்கொண்-  
 27 டு முப்பது . . . . . த்துப்படி] க . . . . . க்கொண் . . . . .  
 . . . . . கடவொமாகவும் . . . . . முன்[று]ம ஆகப் ப-  
 28 கப் பந்நீர[ண்டு]ம் கைக்கொண் . . . . . நெய்யமுது . . . . .  
 . . . . . ளக்க[க்\*]கடவொ-  
 29 ம் உபை[ய]ம் கொண்டொம் இ[வை] . . . . . ரையாகச்  
 . . . . . ஹெஸூ[ர]ரஹெஷ || இது  
 30 . . . . . ஆவது . . . . .  
 31 நாட்டுப் பொ . . . . . நாட்டு உடையார் திரு . . . . . டையார் கொயி-  
 னில் ஸ்ரீ . . . . . ஸ்ரீகாரியம

- 32 செய்வாரும் . . . . . ட்ட பலபடி நிமந் . . . . . நகரத்தா-  
ரும் விரசொழ அ[ணுக]ரும கூட இ[ருந]து கொயி-
- 33 ல் ஸிவஸ்தாஸண . . . . . பள்ளி[த்]தாமம பறிச்சு . . . . .  
. . . திருமெய்காப்பாரும உவச்சரும குலொத்தங்கசொழவள டாட்டு
- 34 திருநறையூர் திரு . . . . . கிழவந . . . . . த்த . . . . . னரியந செம்பி-  
யததரை . . . . . அந்நியத்தா . . . . . வித்த
- 35 . ல்வ . . . . . நெயமுத . . . . . முதும் தயிரமுதும்  
இவர்கள் அளக்கும் கட . . . . . நம குடி நமப் பொநை-
- 36 மயில் [முந்]ய . . . . . கிரண்டு பசு<sup>1</sup>

## No. 588.

(A.R. No. 31 of 1895).

ON THE BASE OF THE SAME WALL.

- 1 மதிகொண்ட கொப்பாகெசரி<sup>2</sup>(ம)ந்சகு யாண்டு உடுநி ஆவது திருநெய்-
- 2 [த்\*]தான ஸீகாம-[ம்\*] ஆரா[ய\*]நினற பலதாய னக்கரை ஸீ(ரி)யுகங் குணகு  
முன் ஆரா[ய\*]-
- 3 கின்ற[ரை] கொள் எழுதுகெவன்ற நகரவாரிய கூட்டஞ் சாற்ற வாராவிட்டாரை
- 4 வரகொண்ட தண்டப்பொன டுஉ<sup>3</sup> இப்பொன டெவ[ர்\*]க்கு பட்டங்கொட்டி  
இட்டது
- 5 நித்தபயங்க[ன் தி]ருமுடிக்குள்[ன நா]ள் நாழிக்கு நெல்லுப்பதக்கும கொடி ஏறிக் கட்டு-  
வானுக்கு நெல்லு குறுணி இருநாழியும் பதிபாதமுல . . . . . பாகு  
உண்ண இரண்டினுல [உ]டைய பொன . . . . . பதியார் . . . . . அங்கினுலும்  
பன்னின் அங்கினுலும் உடைய பொன பூசனை இருகழஞ்ச[ம்] ஆகப்பொன் உஉவா
- 6 இப்பொன் இருகழஞ்செ முக்காலங் கொண்டு இத்திருவிழாத் திருவிசாகம எழு-  
நாளுஞ் செய்வொமாமெம் பதிபாதமுலத்தொம் இவ . . . . . திருவிழாக்  
கலவில வெட்டினபடி பெரிய கொயிலில் ஈழ-<sup>4</sup>ணபத்தில் தென்மாட்டில் வாசலில்  
மெற்கடைய உத்திரத்திலும் பொதிகைஇலும் [விற்]கண்டத்திலும் வா-
- 7 சலில் கிழக்கில் நமனமண்டபத்தள் தென்மாட்டி ஜகதிஇலும் பட்டிகைஇன்மெலும்  
பட்டிகைஇலும் கண்டத்திலும் இதன்கி[ழைக்]குமுத[த்]திலும் ஆக இவைய்காசித்  
திருவிழாபயறம் [வெ]ட்டினபடி கண்டுகொள்க இவவைகாசித் திருவிழாப்பற[ந்\*]  
கண்டென் கவராமொழி மாதெவனென் இய<sup>5</sup>ும் ரக்ஷித்தார் ஸீபாததூளி என்ற-  
(ல)லை மெ(ல்)லிது இப்படி வைகாசி விசாகத்திருவிழா தவிர்த்து இப்பொகம்மெய்  
கொண்டு சி[த்\*]கிரை ப-
- 8 த்து திருவிழா செய்விதாக இது பநா<sup>6</sup>ஹஸூர ரகை<sup>7</sup> ||—

## No. 589.

(A.R. No. 32 of 1895).

ON THE NORTH WALL OF THE SAME MANDAPA.

- 1 ஸூலி ஸீ [||\*] திருநெய்த்கானத்து ராஜகொள்கோகாஜத்து
- 2 பா<sup>8</sup>ஸூலி பெற்ற அனயும் அஹ்<sup>9</sup>னொபாகமும [பி]டியும் [பிடிவிகை]-
- 3 வாரியும் வாஉவாஸமும இல்மனையும் பா<sup>10</sup>ஸூலிவசூலாய<sup>11</sup>ன் கவொ-
- 4 ஸூலான் திருமெற்ற[ளி] . . . . . காணி [இ]றையும் [எ]ச்சொறும் வெட்-  
[டியும்]
- 5 வெகினையும் காட்டாதொமா[டு]ன(ர)ம பதிபாதமுலத்தொமும டெவகன்(ம்)-
- 6 மிகளொமும திருக்கொயிலுடையொமும இவனைவொம காட்டுவொ[மா]-
- 7 யில் திருநெத்தானமுடையார்க்கெ பிழைத்தொமாவொம் இது வநா<sup>12</sup>ஹஸூர
- 8 ரகெஷ[||\*] நகரத்தார் [ரகெஷ||\*]

The rest of the inscription is not traceable.

At the commencement of another line is found the following :—ஸ்ரீ அடியென் ஸீரலிந் இது  
வநா<sup>13</sup>ஹஸூர [ர]கைஷ காத்தாரும் இரகைஷ ||—

## No. 590.

(A.R. No. 33 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] மகிரைகொண்ட கொப்பரகெசரிவன்மர்க்கு யாண்டு உயெ ஆவ-
- 2 து திருநெய்த்தானத்து ஆதித்தபுரத்து மணிக்கிராமத்து வியாபாரிக் கொ-
- 3 து . . செந்தன் திருநெய்த்தானத்து உலா[||\*] டெவர்க்குத் திருவிளக்கெண்-
- 4 ணை விசதம் முப்பிடிக்கும் இவ்வூர்ப் பிரமமதெயக்கிழவன் க[விணி]யன காரி காமன்  
நிவ-
- 5 த்தின் மெற்பட்ட கைமுத்தொலை கொள்ளி செ . . . தெவர்க்கு[க் குடுக்க] இவ்-  
வொலை மெற்பட்ட பொன் எப்பொப்-
- 6 பட்டதினாலும் வந்த பொன் யகூடவ இப்பொன் பத்தொன்பதின் கழஞ்சரையெ  
அரைக்காலுக்குந் தலைச-
- 7 சமாடாக வைத்த பூலாநசெய் முனறமாக் கிழ்பாற் கெல்லை வாச்சியன் அனாகுலன்  
ஸ்ரீகண்டன்
- 8 நிலத்துக்குங் இத்தெவர் மாகாணிககு மெற்குந் தென்பாற் கெல்லை இவன் முள்ளிலஞ்  
செய் ஒ-
- 9 ருமாவுங் கிழக்கில் நாற்றுக்கால் அரைமாவும் ஆக நிலன் நான்மா வரை உ பாரதாய  
னக்கன்
- 10 ஸ்ரீகண்டன் கொண்ட பொன் லிங் இதனால் கிசதி அரைப்பிடி எண்ணை அ-
- 11 ட்டுவதாக வைத்த நிலம் ஒருமா வரையின கிழை அரைமாவு ஆக னில வ கா-
- 12 லு தலைச்சைமாடு வைத்தொம் இவ்வலை வெரம் இவை வாத்தெ உ-
- 13 ஸ்ரீ ராகெஷ [||\*] இப்பொன் கொண்டு இம்முப்பிடியு அட்டுவொமா[||\*] கவிணிய-
- 14 ன காமன் த[||\*]த்தியும் காம ணையயாற[||\*] இ[||\*]ந்ருவொம் பாரதாய நக்கன்  
சிக-
- 15 ண்டனெது அரைப்பிடியு[||\*] அட்டுவொனெ[||\*]

## No. 591.

(A.R. No. 34 of 1895).

ON THE SOUTH WALL OF THE SHRINE IN THE SAME TEMPLE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொராஜகெலரிவன்மர்க்கு யாண்டு யெ ஆவ-
- 2 து உலா[||\*] டெவர்க்குத் திருவிளக்குககு வைத்தார் களத்தூர்கொட்டத்[||\*] வை-
- 3 [கா]வூர்நாட்டுக் குமாரசாடி குணவன் புத்தடி வைத்த பொன் ஸ்ரீ [||\*]

## No. 592.

(A.R. No. 35 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொவிராசகெசரிபன்மற்கு யாண்டு யெ ஆவது திருநெய்த்-
- 2 தானம் ஸ்ரீகாயு-ம ஆராயப்பெற்ற அயன் நாமக்கொடனார் இவ்வூர் நகரக் கா-
- 3 ணத்தான் ப[||\*]யூரு[||\*]யானைக் குற்றகதண்ட கொண்ட பொன் ௧௫௫௫௫ வெர<sup>1</sup>-
- 4 (ண்)ணக்கு எழுதுகின்ற அறிஞ்சிகை நெத்தானனை தண்ட பொன் ௫ ம் எ[||\*]-
- 5 ணை நடையன் அவ்வ[||\*]வி பிசங்கன் தண்ட பொன் சவுந<sup>2</sup> ம் ஆகப்-
- 6 பொன் யநயவா<sup>3</sup> பதின் முக்கழஞ்செ முக்காலெ இரண்டு மஞ்சாடிபும் பட்-
- 7 டங்கொட்டி இட்டன் பட்டம் இரண்டு [||\*]

## No. 593.

(A.R. No. 36 of 1895).

IN THE SAME PLACE.

- 1 [||\*] ஸ்ரீ [||\*] கொராஜகெலரிவன்மர்க்கு யாண்டு யெ ஆவது திருநெய்த்தானத்து உலா-
- 2 டெவர்க்கு சொழப்பெருமாநடிகள் பொகியார் நங்கெ சாத்தபெருமானார் நொன்தா-
- 3 விளக்கினுக்கு குடுத்த பொன் ௫௫௫ இழுப்பதின் கழஞ்செ டொன்னு-

<sup>1</sup> Read க.

- 4 க்கும் பெரும்புலியூ சுவெயாரிடெடெ டெவர்பொன் குடுத்து விலகொண்ட முன்ற-  
 5 [ரொ]யிலும் ஸ்ரீகண்டமுக்காணி அகப்படப் பத்து செய் இப்பொன்னுகு தலைச்-  
 6 சம்மாடாப் ஒரு நொந்தாவிளக் கெரிப்பொமாய இப்பொன் முப்பதின் சழஞ்சும  
 7 இடெவர்பொன்மண்டபம் செய்யக் குடுத்தொம் திருநெய்த்தாநத்து ஸ்ரீமொழும் ஊரொ-  
 [மு\*]  
 8 இவ்விளக்கு சந்ராஜித்யவல் எரிப்பொமொரொ[ம்\*] ஸ்ரீ[ய]ாரும் ஊரொழும் இது பன்-  
 மாஹேஸ்வரர் ஈகொஷ || உ

## No. 594.

(A.R. No. 37 of 1895).

IN THE SAME PLACE.<sup>1</sup>

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொராஜகெஸரீவரர்க்கு யாண்டு யச ஆவது பொய்கைநாட்டுத்  
 தெவ-  
 2 தானம் திருநெய்த்தானத்து ஸ்ரீமொழுவர்க்கு வளவகொன் டெ-  
 3 [ரைய]ர் நொந்தாவிளக்கினுக்குக் குடுத்த ஆடு தொண்ணூற்-  
 4 ரூறு இவ்வா டிடையர்வழி அடுத்து இதனால திபுதி உ-  
 5 ழுக்கு நெய்யால் ச[ன]ராஜித்யவல் எரிப்பிப்பொமொனும் தி-  
 6 ருநெய்த்தானத்து ஸ்ரீமொழொம் இது ஸ்ரீமொழுவர் ஈகொஷ || உ

## No. 595.

(A.R. No. 38 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொராஜ[டு]கெஸரீவரமற்க்கு யாண்டு அ ஆவது சொழி-  
 2 ப்பெருமானடிகள் மகனார் ஆதித்தன கன்னரடெவன் திருநெய்த்தாநத்-  
 3 து மஹாடெவர்க்கு ஒரு நொந்தாவிளக்கு சந்ராஜித்யவல் எரிப்பதற்க்கு குடுத்-  
 4 த பொன் [உ]யெ இருபதின் சழஞ்சு இப்பொன் கொண்டு எரிப்பொமொரொம்  
 5 திருநெ[த்]தாநத்து ஸ்ரீமொழும் ஊரொழும் இவ்விளக்கு பன்மாஹேஸ்வரர் [டு]கொஷ  
 [||\*]

## No. 596.

(A.R. No. 39 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொராசகெசரிபம்மற்க்கு யாண்டு யெடு  
 2 ஆவது திருநெய்த்தானத்து மாதெவர்க்குத் தஞ்சாவூர்ச்-  
 3 செம்பியன் தமிழ்ப்பொ[ரை]யனான நகதி மாந்-  
 4 [ச]ந்திராதித்தவல் நிசதி இரவும் பகலும் ஒரு நொந்-  
 5 [தா]விளக்கு உழக்கு நெய்யால் எரிப்பதாக வைத்த  
 6 [ஆடு] தொண்ணூறு இவ்வாட்டால நிசதி இரவும் பகலு  
 7 [மொ]ரொ நொந்தாவிளக் கெரிப்பிப்பொமொனும் இப்-  
 8 பதிபாதமுலத்தொழும் பிரமதெயக்கழுவரும் ஊ-  
 9 ரொழும் இவ்வனைவொம் இது பன்மாஹேஸ்வரர் ஈகொஷ[||\*]

## No. 597.

(A.R. No. 40 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொப்பரகெசரிபநற்க்கு யாண்டு ய ஆவது திருநெய்த்தானத்து ஸ்ரீமொழுவர்க்கு  
 வர்க்கு நன்நிலவூருடையான் ஆநரன் கூத்தன ஆன் [மீ]னவன் விளத்-  
 2 தூர்நாட்டுக்கொன் இவ்வூர் ஸ்ரீகாய-<sup>6</sup> மாராயாநிற்க்க இவ்வூர் அங்காடியில் ஊராளவர்-  
 கள் பெறு மங்காடிக்கூலி கொண்டு இவ்வூர் நகரவாரியஞ் செய்வொம்மெ-  
 3 ய் நிசதம் உழக் கெண்ணைய் சந்ராஜித்யவல் ஒரு நொந்தாவிளக் கெரிக்க அட்டுவொ(ம்)-  
 மொனும் இவ்வூர் நகரவாரியஞ் செய்வொம் இது ஸ்ரீமொழுவர் ஈகொஷ[||\*]

<sup>1</sup> The pulli is marked in this inscription.

## No. 598.

(A.R. No. 41 of 1895).

[IN THE SAME PLACE.]

- |                                   |                                    |
|-----------------------------------|------------------------------------|
| 1 ஸ்ரீ ஸ்ரீ [  *] கொராஜகொளரிவரும- | 6 டெனாறு இவ்வாடு இடையாவ-           |
| 2 க்கு யாண்டு யெ ஆவது திரு-       | 7 ழி அடுத்த ஒரு நொனதாவி[ள*]க்கு எ- |
| 3 நெத்தானத்து ஶஹாஹெவர்-           | 8 ரிப்பொமாரொம் திருநெத்தான-        |
| 4 க்கு சொழப்பெருமானடிகள் த-       | 9 த்து வஹயொம் இது பன்மாரெஹ-        |
| 5 வயூர் சிழாரடிகள் குடுத்த ஆ-     | 10 ஸ்ரீ ராஹெஷ[  *] <sup>1</sup>    |

## No. 599.

(A.R. No. 42 of 1895).

[IN THE SAME PLACE.]

- |                                  |                                    |
|----------------------------------|------------------------------------|
| 1-ஸ்ரீ ஸ்ரீ [  *] கொரா[ஜ*]கெலரி- | 5 ஹெஷியார் தென்னவன்ம[ஹா]-          |
| வஶ-                              | 6 ஹெஷியா[ர்*] ஒரு நொந்தாவிளக்கு உ- |
| 2 க்கு யாண்டு யெ ஆவது தி-        | 7 ழககு நெய்க்கு நிததி இரவு ப-      |
| 3 ருநெத்தா[ந]த்து ஶஹெஹெவர்-      | 8 கலும் எரிப்பதல்க்கு கு-          |
| 4 க்கு சொழப்பெருமானடிகள்         | 9 டுத்த பொன் உயெ [  *]             |

## No. 600.

(A.R. No. 43 of 1895).

[IN THE SAME PLACE.]

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] மதிரைகொண்ட (கொ-
- 2 ண்ட) கொ[ப்பாஹெ\*]சரிபன்மற்கு யாண்டு
- 3 [ந]யடு ஆவது எதிராமாண்டு
- 4 திருநெத்தானத்து ஶ(ர)ஹா-
- 5 ஹெவர்[க்\*]கு இவ்வூர் தெவனார் [ம]-
- 6 கன நக்கன் கலங்கா[சு]ட-
- 7 ர் வைத்த பொன் உயெ[ஹெ] இப்பொன் இருபத்த(ங்)-
- 8 கழஞ்சினலும் நிச[ச]ம உழக்கு நெய்யால சந்[கராதித]-
- 9 வற் ஒரு நொந்தாவிளக்கு எரிப்பொமாஹெ . . . . .
- 10 . . . த்து பதிபாதமுலத்தொம் இது பநாஹெஷாராஹெஷ இ . . .
- 11 . ன்னை நக்கன் கலங்காச்சடர் நித்தஹெஷகற்க்கு ஒரு திருவமிதுக்கு ஹெ[வ]-
- 12 ய்த்த பொன் யெ[ஹெ] [||\*]

## No. 601.

(A.R. No. 44 of 1895).

[ON THE BASE OF THE SAME WALL.]

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] மதிரைகொண்ட கொப்பாஹெசரிவன்மற்கு யாண்-
- 2 டெநயச ஆவது திருநெய்த்தானத்து ஶ(ர)ஹாஹெவர்க்கு சொழ-
- 3 ப்பெருமானடிகள் ஶ(ர)ஹாஹெஷியார் மல்விஸூரத்த நம்பிரா-
- 4 ட்டியார் தென்னவன் ம(ர)ஹாஹெஷியாரான நாராயணநங்காரி ந[ங்]கயார் சந்திராதித்-
- 5 தவல் இரவும பகலும் ஒரு நொந்தாவிளக்கு
- 5 நிசதம் செ உழ . . . . . வா முவாப் பெராடு
- 6 கூய தொண்ணூ<sup>2</sup> . . . . .
- 7 ரஹெஷாராஹெஷ . . . . .
- 8 [க்]ஶாஹெஷாராஹெஷ . . . . .

<sup>1</sup> Pullis are marked in this inscription<sup>2</sup> Here and in the two subsequent lines, there is some space on the right side which has not been engraved.

## No. 602.

(A.R. No. 45 of 1895).

ON THE SAME BASE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொப்பரகெஸரிவஜ் [-ஃ\*][ர\*]க்கி யானடு ந ஆவது திருநெ<sup>1</sup> . . . . .
- 2 தெவியா[ர்\*] தாயார் முள்ளூர் நங்கையார் வைத்த பொன் முப்பதின் கழை . . . . .
- 3 மசக்கல் பத்துச் செயில் கார்ச் செயாலும நிசதிப்படி உழக்கு நெ . . . . .
- 4 [னெம்] இ[வ\*]ஆரு ஸெனெயொமும் பாதமுலத்தொமும் இது உதா[ஹ]

## No. 603.

(A.R. No. 46 of 1895).

ON THE WEST WALL OF THE SAME SHRINE.

- 1 . . . . .
- 2 ள் பெ[ர] லப் பெருசில-
- 3 ச்செ[ல்]வி[யுந் தனக்கெ]
- 4 யூசிமை பூண்டை-
- 5 ம மனக்கொளக கா-
- 6 ந்தொச்சாலை கலம-
- 7 றத்தருளி வெங்கை-
- 8 ஞாந கங்கபாடியும்
- 9 தடிகைபாடியும் துளம் . . . . .
- 10 ஞாடு கொல்லமுந் கவிங்கமும எ . . . . .
- 11 ண்டலமுந் திணடிறல் வெனறித் தண்டாற் கொண[டு தந்நெ]-
- 12 ழில் வளருடிபுள எல்லா யாண்டு கொழுதக விளங்கும் யா-
- 13 ண்டெ செழியரைத் தெசுகொள ஸ்ரீகொவிராஜராஜ ராஜகெ-
- 14 சரிபநுக்கு யாண்டு யெ ஆவது வடகை[ர ர]ராஜராஜவளநாட்டு-
- 15 ப் பொயகைஞாட்டுத் தெவதாநம திருநெத்தா[நமுடைய ப]-
- 16 திபாத முலத்தொமும் பஞ்சாசாய-[-ர\*]கனொமும் ஸ்ரீகொயி(ல்)
- 17 லுடையொமும் தெவக ள்கனொமும் இவலூ வண்ணகக-
- 18 ன முளளிசு றம்பி லுடையான் வழக்கெதுணை குணசி-
- 19 லன் தாவெண்டு தன்மஞ்செயயப் பெருவானை நாந்-
- 20 கள [இ]றையினி விற்றுக்குத் த நிலம எங்கள நிலநிலகம்
- 21 மருத்தகசுடி வடபுலத்து இறைசசல் நிலந் ஆரைக்கு
- 22 கிழ்பாற் கெல்லை பெரும்புலியூர் நிலத்துக்கு [மெற்கு]
- 23 தெனபாற் கெல்லை கையவாக்காலு[கு] வடக்கும் மெ[ல்\*]பாற் கெல்-
- 24 லை நக்கல் வ[ட்]டிவான் நின்ரவிடங்கத் தலைக்கொவி பங்கு நில-
- 25 த்துகும தரகந மண்ணையான [அ] ரங்கத் தலைக்கொ[வி]யு-
- 26 ம நிலத்தசு கிழக்கும வடபாற் கெல்லை குரை குட்டெறியாந ஆதித்-
- 27 . . . . . இவ[விசைத்த] பெருநான கெல்லையிலும் ஆக . . . . . மிகுகி குறை-  
மை உள்ளடங்க நி[ன] அ[ரை] மாவும் இவ[நுக்]கெ விற்ற நிலன் லுடையில் நிலன்  
ஒருமாவரைகு கி-
- 28 ழ்பாற் கெல்லை செவா களளிச்செ நா[ன்\*]மாவுக்கு மெற்கு தெ[ன்]பாற்(பாற்) கெல்லை  
ப[ந\*]கு இப்பககு [நி]லத்துக்கு (வடக்கு) வடகும் மெ[ல்\*]பாற் கெல்லை ஓ . . . . .  
[வா][ய\*]ககாலுக்கு கிழக்கும
- 29 . . . . . வடபாற் கெல்லை செவவெப்பஞ்செ நா[ன்\*]மாவுக்கு தெற்கும் இ[வ]னுக்கெ  
விற்ற நிலந் ஒருமாவரைக்கு கிழ்பாற் கெல்லை இராசாதிதன் அம்பலத்தாடி ஆ[று  
மா]ச்செய்கு மெற்கும் தென்-
- 30 பாற் கெல்லை யெவ[ந\*] நிலந ம[கா]ணகு வடக்கும் மெ[ல்\*]பாற் [க]ல்லைய் வட-  
க்குநொக்கிப் பொன் கையவா[ய\*]காலுக்கு கி[ழ]க்கும் வடபாற் கெல்லை யெவர் ஒரு  
மாவரைக்குத் தெற்கும் ஆக முன்று-

<sup>1</sup> This inscription is built in at the right end.

- 31 . . . . . தெய்ப் பெறு[டை]டத்தமாக அரையெ மு[ன்று ம]ராவும் மி-  
குதிச் சுருக்க முள்ளடங்க சந்ராஜித்தவற இறையினியாக விற்று [ள்]-
- 32 ம்மி னிசை[ந்த] வி[லை]ப்பொருள் முற்றுங் கையிலெ அடக்கொண்டு தான் வெண்டு ததீஞ்  
செய்ய விற்றுக் குடுத்தொம் பதிபாதமும்
- 33 பஞ்சாயு- ஸீகொயி(ல்)லுடையொமு டெவகர்மிகளொமும் இந்நிலந் அரையெ முன்-  
றுமாவும் கொண்டு இவ்வூர் ஸீகொயி[ல்த் திரு]-
- 34 வமிர்க்கு கறியமாதுசுமாக ஒரு ப[நகு] மா . . . . . க்கும் . . . . ஸீகொயிவ்லு-  
[டை]யொம சந்ராஜித்யவற் அலு[லவிப்\*]பதாக நாங்கள கொண்ட [காச மு]ன்று  
காய்க்கறி அமிர்கு ஒன்றும் பொ[ரிக்கறி ஒ]ன்றுக்கும் . . . யமிர் திரண்டினுக்கு நெல்-  
லுக் குறுணியும் வாழைப்பழம் அஞ்சினு-
- 35 க்ரு நெல்லு நானூழியும் [அக]டக்காயமிர்கு இருபதும் இலையமிர்கு தெரி யொருப்பது  
சும் ஆக நெல்லு நானூழியு ம[ர]கத் திங்கள் நெ[ல]லு பதக்காக ஒரா[ட்டை]டசு நெல்-  
லு இருப . . . . . இவ்வூர்[ச் செனை]யொமெ சந்ராஜித்தவற் இப்பரிசு திங்-  
கள்தொறும் [இடு]வதா[க கொ]ண்ட பொன் இரு கழ-
- 36 ன்சு இப்பொன் னிருகழஞ்சும் கொண்டு இடுவொமாமெனும் இவ்வூர்ச் செனை[யொ]ம்  
இந்நிலம் அரையெ முன்று ம[ர]வ]க்கும் இறையு[ம் எ]ச்சொறும் வெட்டியும் [ஆற]-  
றுக்குலையும் மற்றும் எப்பெர்பட்டதும் காட்டப்பெறாததாக இப்பரிசு கல்வி[ல் வெட்]-  
டிக் குடுத்தொம் பதிப-
- 37 [ரத]முலப் பஞ்சா[சா\*]ரிய ஸீகொயிலுடையொமும் டெவகர்மிகளொமும் இது
- 38 [ப]நூடெஹஸூர ஈ-
- 39 டெகெஷ||உ

## No. 604.

(A.R. No. 47 of 1895).

ON THE BASE OF THE SAME WALL.

- 1 ஸ்லுஷி ஸீ [||\*] கொப்பரகெசரிபன்மற்கு யாண்டு சு-
- 2 ஆவது பொய்கைநாட்டுத் திருநெய்த்தானத்-
- 3 னு லீஹ[ர\*]டெவர்க்கு ஆலூர்க்கூற்றத்துக் கருகாலூர்க் கருக[ர\*]-
- 4 லூர்கிழவனாகிய மருதம்பட்டனாகிய சொழுவெளான்
- 5 செவகன் ந[ண்]பன் சண்டன் ஒரு நொ[ந்]காவிளக்கினுக்கு வை[வ]த்த பொன்
- 6 [உ]யடுகு [இருபத்த]ங் கழஞ்சும் கொண்டு நிசதி உழக்கு நெய்யால் ஒரு நொந்தா-
- 7 [விள]க்கு [பகலு]ம் [இர]வும் [சந்திராதித்தவ]ல் எரிப்பொமாமெனும் திருநெ-
- 8 யத்தானத்து [ஸ]லெ[யொ]மும் [ஊ]ரொமும் இது வநூடெஹஸூ-
- 9 [ர] ஈடெகெஷ ||—

## No. 605.

(A.R. No. 48 of 1895).

ON THE NORTH WALL OF THE SAME SHRINE.

- 1 . . . . . முனைப் பொ . . . . .
- 2 . . . . . முடிசொழன் . . . . .
- 3 . . . . . முடத் தகிருத்தம்பியர் த-
- 4 [ம்]மு[ள்\*] வென்றிகொள் முமுடிசொ-
- 5 முனைத் தெ[ம்\*]முனை அடு சொழபாண்டி-
- 6 [ய்]ன்றென்றும் கொழ[மன்\*] ரொகெழ[ல்\*] வி[ர]-
- 7 சொழனைப் படிபுக[ழ்\*] கரிகால்சொழ-
- 8 ன் எ [ந்]ப் பொர்த்திறல் வாழ்வளித்
- 9 தடக்கை மதுராசுகனை சொழகங்க[ன்\*]
- 10 எந்துத் தொள்வளி மெவிக்க பராச-
- 11 கதெவனைச் சொழவயொத்திய-
- 12 ர்ராஜந் என்றும் தயகொடன் றிரு-
- 13 விளத் தன்பொடுக் கருதுகாத லருட்
- 14 நித்தலும் பு[க\*]ழ் ராஜெசு[சொழனை]

- 15 உத்தமசொழன் என்றும் கொத்-  
 16 [த]ணி முகையவிழ் அலங்கல் மு-  
 17 டிசெர்ழனை இகல் விசையாலே<sup>1</sup>

## No. 606.

(A.R. No. 49 of 1895).

ON THE BASE OF THE SAME WALL.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொப்பரகெசரிப[த]ற்கி யாண்டு யக ஆவது தெவநாமம் திரு-  
 2 நெத்தாகத்து லொடெவற்கு மலாடுடைய சித்தவடவந் அலம்படதெவ-  
 3 ந் லொடெவற்கு இரவும் பகலும் உழக்கு நெ[யால்] ஒரு நொணாவிளக் கெரிய  
 4 ல-குய-குராணத்தி னான்று வைத்த சாவா மூவாப் பெ[பராடு] சுயசு இவ்வாடு கொண்டு  
 இந்நெ ய-  
 5 ட்டெவொமாடு[ம்\*] மன்றாடி பெருமாந் விரனும் பெருமாந் கண்ணனும் பெருவழி  
 எச்சிலும்  
 6 தெற்றி சடங்கவியு ஆ ச-வொம் இது வதாஹெய்யா ரகெஷ[||\*]

## No. 607.

(A.R. No. 50 of 1895).

AT THE ENTRANCE OF THE MANDAPA IN FRONT OF THE SAME SHRINE.

- |                           |                                |
|---------------------------|--------------------------------|
| 1 ஸ்ரீ ஸ்ரீ [  *] திங்-   | 19 ருவனாக் களித்து-            |
| 2 கள்ளொர்தரு தன்          | 20 ப பொ[ரு]சிலைச்              |
| 3 றொங்கல் வெண்-           | 21 செரவன வெ-                   |
| 4 குடைக்கிழ் நில-         | 22 லைகெழு காச-                 |
| 5 மக ணிலவ மல-             | 23 ஞாச்சாலே கல-                |
| 6 ர் மகள் புணர்நு         | 24 மறுப்பித் தில-              |
| 7 செங்கொ லொ-              | 25 ந்கயற்கரசை-                 |
| 8 ச்சிக் கருங்கனி க-      | 26 யும் அலங்கல் வ-             |
| 9 டிநு தகையர்             | 27 ல்வனையும் பெ-               |
| 10 தமையன் தம்-            | 28 பான்நணி முடித்த-            |
| 11 பியர் தன் திருமஞ்-     | 29 லை தடிநு தன் கொ-            |
| 12 <sup>2</sup> சன்னமிவரை | 30 டிப்படை யெவிக்              |
| 13 மணிமுடி சூட்டிக்       | 31 கனநாடகர் [விடு] க-          |
| 14 கன்னிகரவல-             | 32 டகிரி புரளத தன்நா-          |
| 15 ந் தென்னவர் மு-        | 33 டையிற் தமிழ்[ப்]பர-         |
| 16 வரு[ள்] பொனகம்-        | 34 ணி கொண் டொன்-               |
| 17 மிருவரு[க்*] கருளிக்   | 35 . . . . நெரலர் <sup>3</sup> |
| 18 கானக(ம) மொ-            |                                |

## No. 608.

(A.R. No. 51 of 1895).

AT THE ENTRANCE INTO THE SAME SHRINE; RIGHT SIDE.

- |                         |                          |
|-------------------------|--------------------------|
| 1 ஸ்ரீ ஸ்ரீ [  *] கொமா- | 13 பகாட்டு வெளாள-        |
| 2 தஞ்சடையற்கு யா-       | 14 ன்வழி குடு[த்*]த கா-  |
| 3 ணடு [ச]மாண்டு திரு-   | 15 சாஉய மாக இத-          |
| 4 நெத்(ர)தாநத்து லெ-    | 16 நால் நிசதி நானா-      |
| 5 லொடெவற்கு வாகு-       | 17 ழி னெ[ய்*] நாராசநாழி- |
| 6 ணலொராஜ திருந்-        | 18 யால் ஸ்ரிகொயிலு-      |
| 7 னக்கி[னு]க்கு நமடி-   | 19 க்கெய் கு[ண]ந்து      |
| 8 ராட்டியார் கைவழி      | 20 அட்டு[ெ*]வாரொனும் ப-  |
| 9 கொண்ட காச உா-ம்       | 21 னையூர் இரண்-          |
| 10 கொன் பரா[ன்]தக-      | 22 டு செரி ஸகெஹ-         |
| 11 னு[ர்*] கைவழி கொண்-  | 23 யொம[  *]              |
| 12 ட காசா-ம் வெண்-      |                          |

<sup>1</sup> This is only a fragment of the historical introduction of the Chōla king Rājēndradēva.

<sup>2</sup> Read சனெனு.

<sup>3</sup> This inscription is fragmentary.



## No. 609.

(A.R. No. 52 of 1895).

IN THE SAME PLACE ; LEFT SIDE.

- |                                   |                           |
|-----------------------------------|---------------------------|
| 1 ஸ்ரீ ஸ்ரீ [  *]யாண்-            | 13 ம் பகலுமாக னிச-        |
| 2 பெ[த்*]தாவது திருனெ-            | 14 தி உரிய் நெ[ய்*] திரு- |
| 3 த்தானத்து ம[ர*]தெ-              | 15 க்கொயிலுடையா-          |
| 4 வர்க்கு தெள்ளாற்றெ-             | 16 னுக்கு அளந்து கு-      |
| 5 [யி*]ந்த ந[சு]பொத்தரை-          | 17 டுத்து நெ[ர*]ன்தாவி-   |
| 6 யர் திருவிளக்கு[க்*][கு] [கு*]- | 18 ளக்கு எரிப்ப[ப்]பொ-    |
| 7 டுத்த திய்ப்பொக்கு              | 19 மாணும் பெரும்-         |
| 8 செம்பொன் அறுபதி                 | 20 [பு]வியூர் ஸலெவ-       |
| 9 ன் கழஞ்ச இதனால் லா-             | 21 [யெ]ரம் இது ப-         |
| 10 ண்டுவரை பளிசை                  | 22 [ன்மா டெ]ஹஸுவ-         |
| 11 நெல் அறுபதின்                  | 23 [ரகைசு][  *]           |
| 12 கலம் இதன [வ*]ல்ல-              |                           |

## No. 610.

(A.R. No. 53 of 1895).

ON THE SOUTH WALL OF THE MANDAPA IN FRONT OF THE SHRINE IN THE ODAVANESVARA TEMPLE  
AT TIRUCHCHATTURAI, SAME TALUK AND DISTRICT.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொராஜகெலரிவழி-ற்கு யாண்டு
- 2 சு ஆவது ஸ்ரீராஜராஜதேவ ரரு[ளி]ச்செய்ய ஸ்ரீகா-
- 3 ய-மாராய்கின்[ற மின]வன் விளத்தார்நாட்டு கொ-
- 4 ன் டெவர் நிவ[ந்]தமெகொண்டு இரா ஸ்ரீவலி எழுந்-
- 5 தருளும்பொது எரியு மிருப்புள்ளக் கைம்பதுக்-
- 6 கு எண்ணெ யிருநாழி இவை பிடிப்பார் திருமெழு-
- 7 க்கிடுவா ரெ[ண்]வர் காளமுதிகள் நால்வர் சாலே அடுவா [டு]-
- 8 னருவன் நகவானக்குடிகள் முவர் டெவர் நிவகக்கா-
- 9 மரன் டி டெவர்மனையிற் குடி இருப்பார் நிசத[ம்] வந்து
- 10 விளக்குப் பிடிப்பா(ர்) ரெண்வர் ப[நூ]ஹஸூர[ா] ரகெசு[||\*]

## No. 611.

(A.R. No. 54 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொ[வி]-
- 2 ராஜராஜகெலரி-
- 3 வ-ற்கு யாண்டு சு
- 4 ஆவது திருச்சொற்றுத்து-
- 5 மை ஹோதெவர்க்கு பொய்கை[நா]-
- 6 டிழவன் குடித்தன் ஸ-ய-[||\*]ந
- 7 தென்னவன முவெகவெளான குடித்த பொ-
- 8 [ந்][ன்\*] வெண்சாமரைக்கை க நினை[ற ய்கு]
- 9 [ய]ணபதியார்க்கு இராஸதி[வி]ளக்கு [டு]-னுக்கும் நொநூவிள-
- 10 க்கினுக்கும் நிசதம் எண்ணை ஸுந்[க்]கி னுக்கு வைத்த காசு
- 11 ய . . . அடைக்காய் அமிது நிசதம் சு-னுக்கு வைத்த காசு
- 12 டு-ம் [தி]ங்கன ஸந்[ர]னிகளுக்கு ஆடி அருள ஸ்வநடிவ[டு]த்துக்கு-
- 13 ம் தெந்[டு]க்கும் நெய்[டு]க்கும் பால் தயிர் சரி[டு]க்கும் எள்ளு[டு]க்கும்
- 14 கடுகு[டு]க்கும் பொரித்த[வு]டு [ஆடி]ணமு[டு]க்கும் புடவை அ-னுக்கும்
- 15 குசவனுக்கு நெல்[லு]க்கும் திருவமிதரிசி சரி[டு]க்கும் கறியமிர்து
- 16 டு[டு]ம் நெயமிது டு[டு]க்கும் தயிரமுத[டு]க்கும் [வ]ற்க[டு]க்கும் கலத்தின-
- 17 கம் அட்டி நெல் ஹெக்கும் ஆகத் தி[டு]கள் நெல்லு உாசு . . . . . க ஆ-
- 18 ண்டுவரை நெ[ல்\*]லு உ காசு டயளத்து[டு] வைத்த யடு . . . . . ப-
- 19 க்கும் சந்தனத்துக்கும் குங்குலியத்துக்கும் வைத்த காசு . . . [வ]ரி-

- 20 [வ]ராகஞ் செய்யு[ம்\*] மாணி [க]-வனுக்கு வயிரி மாணிக்கனும் வையிரி அறி-  
 21 ன்சியும் வழி குடுத்த காச உ-ம் ஆக மச-ம் உறப்பகை சொறைக்கவா-  
 22 னியும் உறப்பகை பூகியும் தமபிமா[ர்\*]க்கும வழி குடுத்த காச ய[க]  
 23 ம் . . . [ங் கா]ச ய[ச] திரு[வ]மி[தி]ட முன்று ஸத்திக்கும் பண  
 24 . . . யான எச்சில் தெவனு கம்மமாரு முள்[ளி\*]ட்டாரும் டெ . . .  
 25 தியன் . . . யனும் நக்சன் தெவனு மு[ள்\*]ளிட்டா மணனுடையார்  
 26 . . . [த்த] காச நய ஆக காச [ரா]சுயக-ம் வநாஹைஹா ரகெஷ [||\*]  
 27 [மெ]ற்படியானெ யாண்டு ய ஆவது பிள்ளை[யா\*]-  
 28 ழ்விக்கும் பெருந்திருவமுதுக்கு நெல்லு டு . . . துக்கும் வைத்த பொன் உய  
 திருப்பதியம் பாடுவார்க்கு நெ-  
 29 ல்லு எயுஉள-த்துக்கு வைத்த பொன் நயந-ம தற்கையர்க்கு திருவமிது நெல்லு உய-க்கு  
 வைத்த காச ய-ம் உடையா-  
 30 . . . இரண்டு திருவழாவுக்கு பெருந்திருவமிர்து செய்ய நெல்லுக்கு வைத்த காச  
 யுட [||\*] 1

## No. 612.

(A. R. No. 55 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொ இராஜராஜதேவ(ர)ரான கொ-  
 2 விராஜகேசரிபந்[ற்\*]கு யாண்டு எ ஆவது கிழாற்க்குற்ற -  
 3 த்து நினைமதியிலுரமான நடுவிற்றளி தெவர்  
 4 நிவந்தம் [க]ட்டருளி இடெவர்க்கு உள்ளரிவெயு மிடெவ -  
 5 ற்க்கு திருவமுதுக்கு நிலஞ் செய்து(க்) குடுக்கவென் -  
 6 று ஸ்ரீகாய-ம் செ]ய்கின[ற] மினவன் விளத்தூர்நா-  
 7 ட்டுக்கொனுக்கு அ[ருளிச்]செய்ய திருவமுதுக்கு  
 8 நிலவி[ந்தஞ்] செய்தபடி ஒருநா[ள்]க்கு திருவ-  
 9 மு(து)தரிசி நாலுபொதுக்கும் அரிசி . . . க்கி  
 10 நெ[ல்\*]லு(க்) குறு[ணி\*] கூலி ஏற்று . . . தாக . . . பண்டா . . .  
 11 தம் [டு]நலலு சரி நு ஸூகம் கறியமுதுக்கு . . .  
 12 க் [க]ராயமுதுக்கும் தயிரமுதுக்கும் [நெய்யமு]-  
 13 துக்கும் விறகு[க்\*]கும ஆக நெல்லு . . .  
 14 க்கு மு[ந்\*]நாழி உரியும் ஆக நிசதம் நெல்லு  
 15 வுபநய ஆக ஆண்டுவரை நெல்லு . . .  
 16 . . . க்கினுக்கு நிலநிவந்தஞ் செய்க நிலத்துக்குக் கிழ-  
 17 பா[ற்\*]க் கெல்லை நடுவிற்றளி உட்ச்சிறுவாய்[க்\*]கா-  
 18 லுககு மெற்க்கும் தென்பாற் கெல்லை இராஜராஜ-  
 19 வாய்க்காலின் தென்கரை நடுவிற்றளி கூத்திகள்  
 20 நி(ல)ல[த்\*]துக்கும் ச[வை]க்கு பங்குகும் இராஜராஜ[ன்] எரி  
 21 வா(ர)ய்க்காலுக்கு வடக்கும் மெபால் கெல்லை  
 22 இராஜர் யதூர் பளிபடை நில[த்\*]துக்கு கிழக்கும் வடபார்க் கெல்லை . . .  
 23 ந்துருளியின் வடகரைக் குளமும் இதன்மெலைச் செய்யும் மட . . .  
 24 ந்துருளிக்கு தெ[ற்\*]க்கும் [இ]செ]த்த பெருநான் கெல்லையில் ஆகப்பட்ட திர்நில-  
 25 மும் புன்செயும் தொட்டங்(க)களும் மிகுதிக் குறைமை உட்பட  
 26 நிலம் உறையில் காணிக்கடன் ஆண்டுவரை நெல்லு உா  
 27 சயஎந லு க்கும் இருநூற் ற நா[ற்\*]ப்பத்தெழுநெனத் தூணி[ப்\*]டதக்கு . . .  
 28 ம் இநிலம்(க்) காணிக்கடநாக கொண்டு திருவமு(து)து அ[ட்\*]டககடவொம் இத . . .  
 29 ளிப்பட்டு உடையொம் இது பநாஹைஹா ரகெஷ 2 ||-

## No. 613.

(A. R. No. 56 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*]கொ இராஜகேவலநிபனமற்கி யாண்டு எ [ஆ][வ.நு\*] திருச்சொற்றுத் . . .  
 2 மாஹேவர்க்கு கல்ப்பகதானிபுர[த்\*]து வி[ஜூ]பாரி காடன் பண்ணையான ஜஞ்[னா]-

1 This inscription is badly damaged.

2 After this, there is a line reading தி[ற்\*]மெதி னககன் எனும் மரககா . . . which may probably belong to another inscription.

- 3 ற்று[வ]கிணையர் உடையாகு நிசதம் உழக்கெண்[ண]யா(ல்) வொ[ரு] கொ[ந்தா]-  
 4 விளக்கு சந்திரா[தி\*]த்தவல் எரிவக[ர்\*]கு வைத்த பொ[ன் உயடு]-உ [கொண]-  
 5 [டு] இதன் பனிசையால் எரிவிப்பொம்ஆனெனம் . . . . இ-  
 6 து ப(ன)நூ[ர்\*]ஹெஸூர ரகெஷ [||\*] ஸ்ரீ [||\*]

## No. 614.

(A.R. No. 57 of 1895).

ON THE SOUTH WALL OF THE SAME SHRINE.

- |                             |                            |
|-----------------------------|----------------------------|
| 1 ஸ்ரீ ஸ்ரீ [  *] பாகெசரிப- | 10 டெவற்க்கு இரவும பக -    |
| 2 னம்ற்கு யாண்டு நய -       | 11 லும் ஒரு கொந்தாவிளக்கு  |
| 3 உ ஆவது பாண்டிநா -         | 12 நிசதி உழக்கு நெய்யால்   |
| 4 ட்டுப் பொழிணர்ப் பொழி -   | 13 ஸஞ்ரஜிதவல் எரிவதற்-     |
| 5 ணர்நாட்டுப் பொழிணர்       | 14 க்கு வைத பொன் உயடு-உச   |
| 6 . . . . ணருடையா[ந் கரு]-  | 15 நிலைவிளக்கு க ஒன்று இ - |
| 7 ரைலைகாடன தனஹரன்           | 16 து பதிபாதமுல[த்*]தாரும் |
| 8 ப[ரா] நெட்டியை சாத்தி     | 17 வநாஹெஸூர ரகெஷ [  *]     |
| 9 திருச்சொற்றுதுறை ஹெ-      |                            |

## No. 615.

(A.R. No. 58 of 1895).

ON THE BASE OF THE SAME WALL.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொரா[ஜ]கெசரி[பன்மற்கு யாண்]டு யக ஆவது கிழரா[ந்]க்கூற்றத்துத்  
 தெவதானம் திரு[சொ]ற்றுத்துறை ஹெஹெவர்க்கு  
 2 திருப்பளி உள்[ளிட்ட பணி] எப்பெர்ப்பட்டிதும் செய்வதாகக் கி[ழா]ர்ச்சூற்றத்துத்  
 தெவதான ஹவிர்ப்[பலக்குடிப் பாம்ப-  
 3 லக்கு[டா]ன் நக்க[ன்\*] ஆகித்தன் குடுத்த சங்கு இரண்டு இவை ஹவார்க்கு ஹெ[ம்]¹

## No. 616.

(A R. No. 59 of 1895).²

ON THE SAME BASE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொராஜ . . . . பன்ம[க்கு யாண்]டு ப[த்தா]வது கிழாறக்கூற்ற-  
 த்துத் தெவதாந-  
 2 ம் திருச்சொற்றுத்துறை [ஹெ] . . . . க்கு கிழாறக்கூற்றத்து] . . . . லக்-  
 குடான் நக்க[ன்\*] ஆகித்தன் [இ]-  
 3 ரவும் பக(ல்)லும் ஒரு கொந்தாவிளக்கு எரிவதற்க்கு வைத்த சாவ[ர முவாப்]டுபராடு  
 னாறு இவவாடு னாறு-  
 4 ம் கொண்டு நிசதி உழக்கு நெ[ய்\*] அட்டுவெ(ன்)ந[ர்\*]னென் இஹர் மன்றாடி கிழவன  
 பால(ன்)னென் இது பன்[மாஹெஸூர ரகெஷ||\*]

## No. 617.

(A.R. No. 60 of 1895).

ON THE SAME BASE.

- 1 ஸ்ரீ கொபாகெசரி[ப\*]தற்க்கு யாண்டு ய ஆவது  
 2 திருச்சொற்றுத்துறை [ஹெ]ஹெஹெவற்க்கு  
 3 முனபகல் ன்ளக் கெரிவதற்கு கரிளி கு-  
 4 ணவி வைத்த பொன் டு-உ இதநா-  
 5 ல் எண்ணை ஒருபிடி இது பநூ[ஹெ]-  
 6 ஸூரரும் பதிபாதமுலத்தாரும் ரகெஷ[||\*]

¹ This inscription is left unfinished.

² The *virāma* is marked in this inscription.

## No. 618.

(A.R. No. 61 of 1895).

ON THE WEST WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] [திருச்]சொற்றுத்து[மை]ம லோ[ர]பெவற்க்கு தென்னவன் னீளங்கொ-  
முத்தரையன் னு[யன்]
- 2 ண்டனனொ . . . ற் பெருமான் நிசதி உரிய எண்ணையால் உத்தமதானி என்னும்  
திருவிளக்கு இரவு-
- 3 ம் பக(ல்)லு[ம்] முட்டாமெ சஜராத்தவ வெரிவதற்கு வை[த்\*]க பொன் இருப[த்\*]-  
தைககழைஞ்-
- 4 ச இது பதிபாதமுல[த்\*]தாரும் பதூறெழாரும் றகெஷ[||\*]

## No. 619.

(A.R. No. 62 of 1895).

ON THE NORTH WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொப்பாகெசரிவன்மக்கு யாண்டு மூன்றாவது திருச்சொற்றுத்துறை  
அகலு ஸ்ரீரத்து மா-
- 2 தெவற்கு சஜராத்தவற் முட்டாமெ நிசதி உழக்கு நெய்யால் ஒரு நொங்காவிளக்  
கெரிவ[தம]கு இவ்வூர்த் தெ-
- 3 வனார் மகள் நக்கன கவடி அக்கன் வைச்ச ஆடு தொண்ணூறும் கொண்டு தெவநாழி-  
யொடொக்கும் உழக்கி(ன்)னல் சி-
- 4 கொயி(ல்)லுக்கெ கொண்டுசென் றட்டுவெ(ன்)னாய் இவ்வாடு கொண்டென் மன்றடி  
தாமத்தன சிங்கன்னென் இது பதி-
- 5 பாதமுலத்தாரும் பதூறெழாரும் றகெஷ[||\*]

## No. 620.

(A.R. No. 63 of 1895).<sup>1</sup>

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [\*] மதிரைகொண்ட கொப்பாகெசரிபன்மக்கு யாண்டு யக ஆவது கிழாற்கு-
- 2 ற்றத்து தெவதாரம் காவனூர் காவனூருடையான் வில்லவன் பெரரை[ய\*]ன்  
திரு[ச்\*]சொற்றுத்துறை
- 3 லோபெவர்க்கு சனதிராத்தவல இரவும் பகலு[ம்\*] நிசத[ம்\*] உழக்கு (டு)நெய்யா-  
[ல்\*] ஒரு நொந்தா-
- 4 விளக்கு எரிவதாக வத்த பழங்காசு நிறை இருபத்தைங் கழைஞ்சு இப்பொ[ன்\*]னின்  
பளிசை-
- 5 யால் நொந்தாவி[ன\*]க் கெரிப்பொமாநொம் பதிபாதமுலத்தொம் வதூறெழார  
றகெஷ ||வ

## No. 621.

(A.R. No. 64 of 1895).

ON THE NORTH WALL OF THE MANDAPA IN FRONT OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருமகள் பொலப் பெருநிலச் செல்-
- 2 வியும் தநகெ யுரிமை பூண்டமை மநகொ-
- 3 ன காணூர்சாலே கலமறுத்தருளி வெடகைநாடும் க-
- 4 ங்கபாடியும் நுளம்பாடியும் [தடிகபாடிய]ங் குடம-
- 5 லேநாடும் கொல்லமம் கலிங்கமும் சின்மறல் வென்றி[த்\*]தண்டாற் கொ-
- 6 ண்ட தன்னெழில் வளநழியுள் னெ[ல்\*]லா யாண்டும் தொழுக விளக்கும் யா-
- 7 ண்டெட செழிபரைத் தெசுகொள் கொராஜாராஜகெசரிபன்மற்கு யாண்டு
- 8 யிடு ஆவது புறக்களி பூர்நாட்டு புன்கன் னூர்கிழவந வெளாந் கண்டன்னு-
- 9 ன வகையிழுவிெந்த வெளாள் வைகாழ் திருவிசாகத்திராந்து திருவையா[று]-
- 10 டையார் எழுந்தருளி வக்கா[ல] நாற்றூணி அரிசியா<sup>2</sup> . . . . .

<sup>1</sup> Pullis are marked in this inscription.<sup>2</sup> This inscription is left unfinished.

## No. 622.

(A.R. No. 65 of 1895).<sup>1</sup>

ON THE NORTH WALL OF THE SHRINE IN THE VEDAPURISVARA TEMPLE AT  
TIRUVEDIKKUDI, SAME TALUK AND DISTRICT.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொஇராசகேசரிபன்மர்[க்கு] யாண்டு உயடு ஆவது
- 2 [திரு]வெதிசுடி மஹாஹேவர்[க்\*]கு தெஜர்நாட்டு மயிலையான்-
- 3 [கு]டி மயிலையான்குடான் கொற்றனைன் குடுத்த பொன் . . . . .
- 4 மணி க நிறை நூற்று நாரப்பத் தைந்து [||\*]

## No. 623.

(A.R. No. 66 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொப[ர\*]கேசரி-
- 2 [பன்மற]கு யாட்டு<sup>2</sup> முன்றாவது [கிழா]ர்க்குற்றத்து ப[ர\*]கேசரிபு[ர\*]த்து ம[ஹா\*]-  
(ஹே)தெவ[ர்]-
- 3 <sup>3</sup>தக பல்லவரசன வச்ச நொனாவினக்கு இரவும் பகல் எரிப்பதாக[க]
- 4 வச்ச பொன் முப்பதிந் கழஞ்சு கொண்டு யிரவும் ப[க\*]லு[ம\*] நொந்தாவினக்கு  
எரிப்(ர)-
- 5 பெ[ர\*]மாறொ[ம்\*] பரகேசரிபு[ர\*]த்து நகர[த்\*]தொம்[||\*]

## No. 624.

(A.R. No. 67 of 1895).<sup>4</sup>

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொவிராசகேசரிபு[ற்\*]கு யாண்டு பத்தொன்பதாவது ஆர்க்க[ர்]ட்-
- 2 கக்கூற்[ற]த்து கிழ்பிரம்பில் தெவதானப் பிரமதெயம் திருவெ[தி]சுடி ம(ர)ஹா-  
தெவர்க்கு-
- 3 க் கிழார்க்கூற்றத்துக் கற்பகநாணிபுரத்து இராசகேசரிாஹாரகரத்துத் தெ[வ]னார்  
மகள் . . . . .
- 4 ணி இரவும் பகலும் ஒரு நொந்தாவினக் கெரிவதற்குத் திருவெதிசுடி ம(ர)ஹாதெவர்க்கு  
[வை]த்த . . . . .
- 5 முஞ்சு இப்பொன் பதின் கழஞ்சுக் கொண்டு இதன் பவிசையால் நிசதி உழக்கெண்ணை  
யிர . . . . .
- 6 கலும் ஒரு நொந்தாவினக்குச் சந்திராதித்தவல் [வெ]ரிப்பொமாமெனும் திருவெதிசுடித்  
திரு[க்கொ]. . . . .
- 7 முன்பு நின்று தெவர்பணி செய்தொமெ இவ்வினக்கு எரிப்பொமா[னெம்] . . . . .
- 8 வெதிசுடித் திருக்கொஇ[லு]டையொம் இத்திருவினக்குக்கு எங்க எச்சினொபொகமெ  
. . . . .
- 9 தும் உடும்பொடி யா[மைதவ]ழ்ந்த தெல்லாம் ஒற்றியாக வைத்துக் குடுத்தொந் தி-  
. . . . .
- 10 லுடையொம் இகற் றி[ற்\*]ம்பில் பன்மாஹேஸு . . . . . த்துக் கழஞ்சு [பா]ன் கு-  
. . . . .
- 11 த்தொம் வெண்டுகொ[ள்] செய்த[ம்] இவ்வினக் கெரிப்பிப்பதாக ஒட்டி இட்டுக்கு[த்]-  
தொம் வஹா . . . . .
- 12 . திருக்கொஇலுடையொம் இவ்வினக் கெரிப்பித்தா ஸ்ரீபாக மென் தலை  
மெலன ||உ

<sup>1</sup> Pullis are marked in this inscription.<sup>2</sup> Read யாண்டு.<sup>3</sup> Read க்து.<sup>4</sup> The *virāna* is marked in this inscription throughout by a vertical line over the letters

## No. 625.

(A.R. No. 68 of 1895).

(ON THE BASE OF THE SAME WALL.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொராஜகெஸரிவழிக்கு யாண்டு ௫ ஆவது ஸ்ரீராஜராஜதெவ ராஜஸ்ச-  
செய்ய . . . ர் ஸ்ரீகா-
- 2 ய-ஓ மாராயகின்ற மீனவன் விள[த்து]ர் நாட்டுக்கொன் இஹேவர் நிவந்தமெய் கொண்டு  
இரா ஸ்ரீபலி எழு-
- 3 நதருளும்பொழுது எரியக்கண்ட [ட] இருப்பு [பி]டிவிளக்கு முப்பதினுக்கு நிசதம் எண்-  
ணைய் நாழி உழ[க்கு]
- 4 இவை பிடிப்பார் மெழுககடிகள்மார் நால்வர் திருப்பள்ளித்தாமம ப[றி]த்துத் தொடுப்-  
பார் இருவா
- 5 நந்தவானக்குடிகள் மூவர் சாலைக்கவொன் ஒருத்தன் காளமுதுவார் நால்வர் பநாஹெ-  
ஸ்டா ரகைஷ [||\*]

## No. 626.

(A.R. No. 69 of 1895)<sup>1</sup>.

ON THE BASE OF THE WEST WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொராஜகெஸரிபந்த[ற்\*]கு யாண்டு உயடு ஆவது கிழாற்கூற்[ற்\*]த்து  
பரகெசர் . . . . .
- 2 ல் ஒருகொ லகலத்தால் தென் எல்லையின்னின்று வடவெல்லையளவும் நிர்பாய் . . . . .
- 3 ன் தெற்க்கில் வாய்க்கால் முக்கால்கொ லகலத்தால் கிழக்கி வெல்லையளவும் . . . . .
- 4 பதின் கொலா[ல்]க் குழி ஈராயிரத்து ஐஞ்சூற்று அறுபது குழியால் பத்துச்செயா<sup>2</sup> .  
. . . . .

## No. 627.

(A.R. No. 70 of 1895).

ON THE FIRST GOPURA OF THE VAIDYANATHA TEMPLE AT TIRUMALAVADI,  
RIGHT OF ENTRANCE; UDAIYARPALAIYAM TALUK, TRICHINOPOLY DISTRICT.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] ஸாலு-வ-ஓ<sup>1</sup> வகரவத்திகள ஸ்ரீவீரஇராமனாததெ-
- 2 வர்க்கு யாண்டு யடு வது<sup>2</sup> உடையார் திருமழபாடி உடைய நாய-
- 3 னார் திருக்கொயி(ல்)லுக்கு இலூரில் உப்புளிப்பார் நிலககூனியாக
- 4 முன்பி லாண்டுகளும் இடவெருங் காசு லீக்கி நித்தம்ப்படி அமுதுபடி-
- 5 க்கு இவாண்டு மாசிமாஸத்து இருபத்தாரூந் தியதி முதல் நா-
- 6 ள் ஒன்றுக்கு செம்பியன்மாதெவியாலே அறுநாழி உப்பு அளப்ப-
- 7 தாக ஆயத்துக்கடவாரொடுங் கூட [நி]ச்சயித்து இவலூரில் உப்பு
- 8 விற்ப்பார் இசைந்து கல் வெட்டச் சொன்னொம [||\*]

## No. 628.

(A.R. No. 71 of 1895).

IN THE SAME PLACE, LEFT OF ENTRANCE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொச்சடயன்மர் திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீ சுந்தரபாண்டிய-
- 2 தெவறகு யாண்டு யச ஆவது கற்கடகநாயற்று அபரபகூத்து ஷ-
- 3 ஷ்யும் வியாழக்கிழமையும் பெற்ற அஸ்திநாள வடகரை ராசராச-
- 4 வளநாட்டுப் பொய்கைநாட்டு உடையார் திருமழபாடி உடையார்
- 5 நாயனாற்கு நிறைநாட்டு நாட்டுடாரொம் நாட்டு இறையிவி பண்ணி-
- 6 க் குடித்த பரிசாவது இன்னயனாற்கு திருக்கதைப்பூசத் திருப்பாவாடைக்கு காடு-

<sup>1</sup> The *virāma* is marked in this inscription.<sup>2</sup> This inscription is a fragment.<sup>3</sup> *Vadu* is expressed both by symbol and words.

- 7 வரி ஆம்[ரி]ற் எழுந்தருளவும் ஆற்றிலெ திருமண்டபமும் கட்டி திருக்காவணமு-  
8 ம் இட்டு அமுதுபடி சாத்துப்படி வெஞ்சனம் உள்ளிட்ட பலவற்றக்கத்துக்கும்  
9 வெண்டும் பணத்துக்கும் நெல்லுக்கும் நாட்டு இறையிவி நாங்கள் காதா-<sup>1</sup>

## No. 629.

(A.R. No. 72 of 1895).

ON THE SECOND GOPURA OF THE SAME TEMPLE, RIGHT OF ENTRANCE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ[ரி] வொஜல விரசொமியூரதெவர்[க்]கு யாண்டு உயந வது மகரநாயற்று  
பூவ்புகுத்-
- 2 து வஷியும் புதன்சீழமையும் பெற்ற இரெவதி நாள் ஸ்ரீமனு மஹர்வரதானி  
குமாரகண்-
- 3 டரகொவ சொமயதெண்டரையக்கர் மகனார் சிங்கண்ணதெண்டநாயக்கர் கொட்டிகை
- 4 மயில் பொகனென திருமழபாடி உடைய ரையனா[க்]கு ஸிகாவெரிம்[ரி]ன்றும்  
நாள் ஒன்றுக்கு ஒரு குடம் திருமஞ்-
- 5 சனக்குடம் வைக்க[க்]கடவெனாக இக்குடத்துக்கு நாள் விலைகொண்டு விட்ட நிலமா-  
வது இன்னையனா தெவ-
- 6 தானம் புனவாயிலான விக்கிரமசொழன்சந்திமங்கலத்து திருவரங்கலதிக்குக் கிழக்கு  
கொந்தக்கமாதெவி
- 7 வாய்க்காலுக்கு வடக்கு ச-கூ க-சதிரத்து கிழமாந்தூருடையான் ஜயங்கொண்ட-  
சொழன்பக்கல் கொண்ட
- 8 உலகளந்தமயக்கல் என்று பெர்கூவப்பட்ட நிலத்து தெற்கடைய ஊர்ப்படி சூ லே  
இதில இக்குடம் எடுக்கும் ஆண-
- 9 டார்[க்]கு ஜீவனத்துக்கு சூ ர-ம் இன்னிலத்து இறுப்புக்கு விட்ட சூ லே-ம் ஆக சூ லே-  
ர-ம் இப்படியால் கல்வெ-
- 10 ட்டிக் குடுத்தென் மயில் பொகனென் இது பன்மாஹேஸூரர் இரகெஷ வ

## No. 630.

(A.R. No. 72-A of 1895).<sup>2</sup>

IN THE SAME PLACE.

- 1 உடையார் திருமழபாடி உடையா[க்]கு
- 2 ஸ்ரீ ஸ்ரீமனு மஹர்வரதானி குமாரகண்ட[ர]கொ[க்]வ எச்சப்பதெண்டநாயக்கர் அ-  
வைப்பத்து எச்சயன வைக்-
- 3 கிற திருமஞ்சனக் குடத்துக்கு இ[வ்]லூரில் இக்கண்ணாற்று இச்சதிரத்து இத்தடியில்  
மெற்ப்படியார் காணியாய் திருநாம-
- 4 ததக்காணியாக புருந்த நிலத்து இவர் ஸ்ரீப்[ண்]டாரத்து காச கொடுக்க கொண்டுவிட்ட  
சூ லே இதில் இக்குடம் எடு-
- 5 க்கு மாண்டார்[க்]கு ஜீவனத்துக்கு சூ ர-ம் இ[று]ப்புக்கு சூ லே-ம் ஆக சூ லே-ம்  
இப்படியால் கல்வெட்டி குடுத்தெந்
- 6 எச்சயனென் இது பன்மாஹேஸூரர் இரகெஷ [ரி]

## No. 631.

(A.R. No. 73 of 1895).

IN THE SAME PLACE.

- 1 யாண்டு உ வது<sup>3</sup> மினநாயற்று வ-டுவ-புகுத்து துயொடிஸியும் திங்கட்-
- 2 கிழமையும் பெற்ற பூசத்து நாள் ஸ்ரீமனு மஹர்வரதா-
- 3 நி குமாரகண்டரகொவ சொமயதெண்டநாயக்கர் அடை-
- 4 ப்பத்து சொக்கண்ணனென உடையார் திருமழபாடி உடை-

<sup>1</sup> The continuation of this is not traceable.<sup>2</sup> This inscription is written in continuation of No. 72 of 1895.<sup>3</sup> *Vadu* is expressed both by symbol and word.

- 5 யநாயனார்க்கு திருமஞ்சனம் ஆடி அருள ஸ்ரீகாவேரியில்நின்றும் நாள்
- 6 ஒன்றுக்கு ஒரு குடம் திருமஞ்சனம் எடுப்பார்க்கு ஜிவனத்துக்கும்
- 7 இறுப்புக்கும் உடலாக கொண்டு விட்ட இந்நாயனர் தெவ-
- 8 தானம் கருணாகரநல்லூர்ப் பிறிந்த குலொத்துங்கசொழமங்-
- 9 கல்த்து கண்டரா தித்தவதிக்கு கிழக்கு கொந்தக்கமாதெவிவாய்க்-
- 10 காலுக்கு வடக்கு முன்றும் கண்ணாற்று நாலாஞ் சதிரத்து திருப்புத்தாரானெ-
- 11 ன்று பெர்கூவப்பட்ட சூடியுநூல் தெற்கடைய கொண்டு விட்ட-
- 12 நிலம் காணி அரைக்காணி இதில் தெவர்கடமை பலகடமை உள்ளி-
- 13 ட்ட இறுப்புக்கு வெணடும் நிலம் காணி நிக்கி இறை மிகுதிக்கு உட-
- 14 லான நிலமாய் திருமஞ்சனம் எடுக்கும் ஆண்டார்க்கு ஜிவனத்துக்கு விட்ட
- 15 நில மரைக்காணி ஆக நிலம் காணி அரைக்காணி இந்நிலம் காணி அ-
- 16 ரைக்காணியும் இப்படியால் கல்வெட்டிக குடுத்தென் சொம-
- 17 ய தெண்டநாயக்கர் அடைப்பத்து சொக்கண்ணென் இது பன்ம-
- 18 ாஹேஸாரந் றகைஷ ஃ டெ

No. 632.

(A.R. No. 74 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீஹ்ரீ[||\*] புயல் வா[ய்\*]த்து மண்வளர புனியானையுஞ் சக்கரமும் [ச]யல் வா[ய்\*]-  
த்த திருமகளும் சிறந்து வாழ
- 2 வெண்மதிபொற் குடை விளங்க வெல்வெனதர் ரடி வண[ங்\*]க மண்மடன்னை மநங்  
களிப்ப மனுநிதி தழைத் தொங்கச் சக்கரமுஞ் செங்கொலு-
- 3 ம் திக்கனைத்துஞ் செல நடாத்தக் கற்பகாலத் த[வ]தரித்து தெச மெல்லா மிருள் நிக்கி  
தென்திசையில் [டு]பாந தண்டு பொரமைத்து
- 4 திரியவாங்கி செருவினையால் சி[றை] பிடித்து தென்னவனைத் தி[ரை]ம கொண்டு திருவ-  
டிக்கி பழடைவித்து வடதிசையில் பொந தண்டு மஹா-
- 5 மெருவைப் பிறிட்டு [அ]டலெழும் புக[ழ்] பரப் 9 பரிபவ[த்]தால் வன்தெதி[ர்\*]த்து  
திருவரங்கம் [பு]கழ் [வி]ளங்க தியாகவிரக்கொ[டி] எடு-
- 6 த்து வாகை விரக்கழல் கட்டி திக்கெட்டும் எவல் கெட்[ப]ச் சக்கரவெற்பில் [பு]கழ் எறி-  
ப்ப செம்பொன் விரலிஹாலநத்து-
- 7 புவனமுழுதுடையாளொடும் விற்றிருந்தருளிய செ[ர]ப்பரகெசரிபன்(ம்)மரான தி[ரி]-  
புவநச்சக்கர[வ]த்திகள் மதுரையும் ஈழமும் க-
- 8 ருஆரும் பாண்டியன் முடித்தலைபுங் கொண்டு விரர் அபிஷேகமும் விஜெயர் [அ]பி-  
ஷேகமும் பண்[ணி]யருளின ஸ்ரீ திரிபுவநவிரதெ-
- 9 வற்கு யாண்டு நயிச-வது கன்றினையற்று பூவு-வகூத்து உஸ்தியும் திங்க[ட்]கிழமையும்  
பெற்ற திருவொணத்து நாள் வ[ட]கரை [ரா]ச-
- 10 ராசவளநாட்டுப்[டு] பொய்கைநாட்டு உடையார் [தி]ருமழபாடியுடையார் [க]ராயிவில்  
கும்பி[ட்]டிருக்கும் ஸ்ரீஹேஸார-
- 11 [ர்\*]களில் எயில்ப்பாக்கிழான் விக்கவினையகன் எம்பிரான் சம்[ப]ன்தநென் இந்நாயனர்  
திருநாமத்துக்கா[ணி] கலையமங்கலத்து ம-
- 12 னைகளில் சொதிநாயகன் திருத்தொப்புக்கு எழுந்தருளுகிற தி[ருவி]கிக்கு கிழக்கு உள்ள  
[ம]னைகள் நிக்கி இத்திருவிதிக்கு மெற்கு தென்பாற் கெல்-
- 13 லை கலையமங்கலத்து விளைநிலத்துக்கு வடக்கும் மெல்பாற்கெல்லை கலையமங்கலம் உள்ளி-  
ட்ட வி[ளை]நிலங்களுக்கு கிழக்கும் வட-
- 14 பாற் கெல்லை சொதிநாயகன் திருத்தொப்புக்கு தெற்கும இன்னான் கெல்லைக்குள் உட்க-  
கடையாய நாடறிபுகழ்நல்லூர் இறையி-
- 15 வி மனைகளாய் சிபண்டாரத்து காசு பறப்பட்டு குடிசண்டெஸூரதெவர் திருநாமத்து  
இவ்வூர்க் காவற்காணியுடைய கூத்தப்பெரு-
- 16 மான் அரசூர்நாடாழ்வான் பக்கல் விலைகொண்ட [பிர]மாணப்படி மனை குழி அறுபத்து  
நாலும் இவன் தம்பி இய்யனார் துண்ட-
- 17 னாடாழ்வான் பக்கல் விலைகொண்ட மனை [குழி ப]த்தரையும் சாத்தமங்கலமுடையான்  
ஆளவந்தான் பக்கல் விலைகொண்ட ம-
- 18 னை குழி முப்பத்திரண்டும் ஆனைமங்கலமுடையான் பஞ்சநகிவயி[ர]த்தாண் பக்கல்  
விலைகொண்ட மனை குழி இருபத்தொன்றரை-



- 19 யும் ஆக மனை குழி னூற்றிருபத் தெட்டினால் ஊற்ப்படி நிலம காணியும் உட்டட வளைய-  
மழகியபெருமா ளென்னும் திரு[னா]-
- 20 மத்தால் திருநந்தவநமாக நான் செய்கையில் இத்திருநந்தவநஞ் செய்யும் திருத்தொ-  
ண்டர்களுக்கு திருவமுதுக்கும் வெட்டி[டி]-
- 21 க்கும் உடலாக நான் கொண்டுவிட்ட நிலமாவது ஸ்ரீகண்டராதித்தச்சதுவெட்டு-திமங்கல-  
த்து கண்டராதித்தச்செரி பெரும[ரு]-
- 22 தூர்க் கௌசியன் ஆளவந்தான் அனபாயப்பிரமமாராயன் மகன் திருமழபாடிப்பட்டன்  
பக்கல் விலைகொண்ட இவ்வூர் தென்பிட[ா]-
- 23 கை கொதண்டராமநல்லூர்ப் பிறிந்த இன்னாயனார் தெவதாநம் எ[திரி]விசொழமங்கல-  
த்து சொழமாதெவி வ[தி]க்கு கிழக்கு
- 24 குலமாணிக்க வாய்க்காலுக்கு வடக்கு இரண்டாங் கண்ணாற்று முன்றாஞ் சதிரத்து நிலம்  
முன்றாமா இதில் தெற்கடைய நிலமாக
- 25 அரைக்காணி நிக்கி இதன் கிழக்கு நிலம் ஒரு மாவரையெ அரைக்காணி இதில் வடக்-  
கடைய நிலம் முக்காணி அரைக்காணி இதில் தெற்கடைய [மெ]-
- 26 த்படி நிலம் அரைமா இந்நிலம் அரைமாவும் கண்டராதித்தச்சதுவெட்டு-திமங்கலத்து கண்-  
டராதித்தச்செரித் திருப்பெருந்துறைக் கெவுத[ம]-
- 27 ன் திருமழபாடியுடையான் பஞ்சநதிவாணப்பட்டன் பக்கல் விலைகொண்ட இவ்வூர் தென்  
பிடாகை கொதண்டராமநல்லூரில் இன்னாயனார் தெவத[ான]-
- 28 மாப் பிறிந்த எதிரிவிசொழமங்கலத்திலும் குலொத்து[ந்\*]கொழமங்கலத்திலும்  
கண்ட[ட]ராதித்தவதிக்கு மெற்கு சுந்தரசொழவாய்க்காலுக்கு தெற்கு நால[ங்]-
- 29 கண்ணாற்று முன்றாஞ் சதிர[த்து நில] முக்காணி இதில் குலொத்துங்கொழப் பெரு-  
வழி நிலம் அரைக்காணி நிக்கி இவன் பக்கல் விலைகொண்ட ஊ-
- 30 [ந்]படி நிலம் அரைமா அ[ரைக்க]ாணி இன்நிலம் அ[ரைமா] [அரைக்]காணியும்  
[கண்]டரா[தித்தச்]சதுவெட்டு[தி]மங்கலத்து கண்டரா[தி]த்தச்செரி வ[ா]-
- 31 [ச்]சியன் சிதரன் நாரசிங்கப்பட்டன் பக்கல் விலைகொண்ட நாடறி[பு]கழநல்லூ[ற]  
பிறிந்த இன்னாயனார் தெவதாநம் நித்தவினொத[ம]-
- 32 ங்கலத்துக் கண்டராதித்தவதிக்கு [மெற்]கு சுந்தரசொழவாய்க்காலு[க்]கு வடக்கு  
முன்றாங் கண்ணாற்று முதற் சதிரத்து தென்கிழக்கடைய நி[வ]-
- 33 ம் அரைக்காணி இன்நிலம் அரைக்காணியும் இவ்வதிக்கு கிழக்கு இவ்வாய்க்க[ாலு]க்கு  
வடக்கு முன்றாங் கண்ணாற்று இரண்டாஞ் சதிரத்து மெற்கு நட[வில்]
- 34 சாரநிலம் அரைக்காணி இன்னிலம் அரைக்காணியும் ஆக ஊற்ப்படி நிலம் கா[ணி] இன்-  
நிலம் காணியும் விதைநிழையான தஞ்சை திருவுடையா-
- 35 ன் கடிகைவெளான் பக்கல் விலைகொண்ட இன்னாயனார் தெவதாநம் கண்டரா[தி]த்தச்-  
சதுவெட்டு-திமங்கலத்துப் பிடாகை உலகுய்யவந்த[ொ]சா]-
- 36 ழநல்லூற் பிறிந்த பொன்னார்மெரி விளாகத்து கண்டராதித்தவதிக்கு கிழக்கு குலமா-  
ணிக்க வாய்க்காலுக்கு வடக்கு ஆறாங் கண்ணாற்று இரண்[டா]-
- 37 ஞ் சதிரத்தும் எழாங் கண்ணாற்[று] இரண்டாஞ் சதிரத்தும் நி[லம்] அரைமா இன்நிலம்  
அரைமாவும் இன்னாயனார் கொயிறகணக்கு நெற்குப்பை உ[டை]-
- 38 யான் கூத்தாவொன் ஆளுடை[யா]ன் திருமழபாடி நம்பி உள்[ளிட்]டாரும் இக்கொயிற-  
கணக்கு நெற்குப்பையுடையான ஆராவமுத கூத்தாவொ[ன]
- 39 ரா[ச]ரா[ச]மு வென்தவெனா னுள்ளிட்ட[ாரூ]ம பக்கல் விலைகொண்ட இன்னாயனார்  
தெவதாநம் அநபாயநல்லூரில் கண்டராதித்தவதிக்கு மெற்கு சுன்[தரசொ]
- 40 [ழ]வாய்க்காலுக்கு தெற்கு அஞ்ச[ாங் கண்]ணாற்று இரண்டான் துண்டத்து மெக்க  
டைய நிலம் அரைமா முன்திரிகை இன்நிலம் அரைமா முன்திரிகையும் வு[ழ]யெய]
- 41 [ம்] புநவாபிலாந விக்கிரம . . . . . திமங்கலத்து பெ[ரும]ருதூர் ஆத்திரை-  
யன் நம்பிப்பிரான் ஆதித்தப்பட்டன் உள்ளிட்டார் இத்திருநன்-
- 42 த[வன]ம் செய்வாற்கு உட . . . . . நமக்கு நிர்வார[த்து]த் தந்த நாடறிபுகழ-  
நல்லூர் கண்டராதித்தவதிக்குக் [கி]ழக்கு சுந்தரசொழவா[ய்\*]க்காலுக்கு வட[க்]-
- 43 கு ஆறாங் [கண்ணாற்று] நாலாஞ் [சதிரத்து] மெற்கடைய நிலம் ஒருமா முக்காணி  
நிக்கி இதன் கிழக்கு குலொத்துங்கொழ[மங்கல]த்துத் தந்த நிலம் அரைக்கா-
- 44 [ணி] இன்நிலம் அரை[க்காணியும்] . . . . ஊற்ப்படி நிலம் இருமாவரை முன்திரிகை  
இன்நிலம் இருமாவரை முன்திரிகையும் இத்தெவதா-

- 45 நம் . . . . . பட . . . யிறு . . . . . ன நிலத்து இறை மிகுதியாக  
உ[ட]ல இத்திருநன்தவந் . . . . .
- 46 க . . . . . சந்ராதித்தவம் . . . . . செல்லக்கடவதாக கல்வெட-  
டிக் குடுத்தென் எயிற் . . . . .
- 47 இ . . . . . ஊரன்னென் [எழுத்து] இப்படிக்கு இவை பெருமருநற்  
கவுசியன் ஆளவன் . . . . .
- 48 டி உடை . . . . . எழுத்து . . . . .
- 49 ஐ . . . . . [இ]வை திருப்பெருந்தறை டெ[க]வுத[மன்] திருமழ . . .  
. . . . . எழுத்து
- 50 . . . . . சிதரன் நாரசிங்கப்பட்டன் எழுத்து இப் . . . . . ன்  
தஞ்சை திருஉடையா-
- 51 . . . . . எழுத்து இப்படிக்கு இவை கொயிற் [கணக்கு] நெற்குப்பையு-  
டையான் கூத்தாவொன் ஆ-
- 52 னுடையான் திருமழபாடி நம்பி எழுத்து இப்படிக்கு இவைக் கொயிற்கணக்கு நெற்-  
குப்பையுடையான் ஆ-
- 53 ராவமுது கூத்தாவொன் இரா[ச]ரா[ச] முவென்தவெளான் [எ]ழுத்து இப்படிக்கு  
இவை பெருமருநார் ஆத்திரெயன்
- 54 நம்பிப்பிரான் ஆ]கித்தப்பட்டன் எழுத்து இப்படிக்கு இவை பெருமருநார் ஆத்தெயன்  
நம்பிப்பிரான் பெரி-
- 55 யுடையான் பஞ்சநதிவாணப்பட்ட[ன்] எழுத்து இது பனமாஹேஸ்வர ரகைஷ ||-

No. 633.

(A.R. No. 75 of 1895).

ON THE THIRD GOPURA OF THE SAME TEMPLE, RIGHT OF ENTRANCE.

- 1 ஸ்ரீஸ்ரீ[||\*] திங்க ளெர்பெற வளர் அங்கதிர்க் கடவுள் தொல்குலம் விளங்கத் தொந்றி
- 2 மல்கிய வடதிசைக் கங்கையு[ம்] தெந்றிசை இலங்கையும் குடதிசை ஶ்ஹோ[வை]தயும்  
குணதி-
- 3 சைக கடாரமும் தண்டிநில் கொண்ட தாதை தந் மண்டல வெண்குடை நிழலெந தண்-  
குடை நிழற்-
- 4 [நி] திசைதொறும் செங்கொ லொச்சி மலிகெழு தெந்நவந் மாநாபரணந் பொந்முடிப்ப-  
ரு[ம]ணிப்பசுஜலை
- 5 பொருகனத் தரிந்து வெணூட்டரசை செணூட் டொதுக்கி கூவகத்தரசை செவக ஶுலை-  
த்து வெலைகெழு காச-
- 6 னூர்ச்சாலை கலமறுத்ததந்நிந் தந்குலத் தவநிவர் நந்குதரு தகைமையில் அரிசிய லூர்மை  
முறைமையி லெ-
- 7 [த்]கி வில்லவந் வ[ா\*]நவந் வெழ்குலச் சளுக்கியர் வல்வவர் முதலாய் வணங்க வீற்றிரு-  
ஶு தராதலம் படைத்த
- 8 ஜயங்கொண்டசொழநெந்நும் மதிகெழு கொவிராஜகெசரிபந்நார உடையார் ஶ்ரீராஜா-  
யிராஜபெவ-
- 9 ர்க்கு யாண்டு [உய]சு ஆவது நாரஜெஶுசிங்கவளநாட்டுப் பொய்கைகாட்டு ஶ்ரீஶுமகெ  
ய[ம்\*] ஶ்ரீகண்டராதித்தச்-
- 10 சந்ரப்பெகிமங்கலத்து பெருங்குறி ஶ்ஹோஸஹெயொம் இய்யாட்டை மிநநாயற்று புதந்-  
கிழமை பெற்ற உ-
- 11 க்திரத்திநாந்து இரா நம்முர் ஶ்ரீஶுலாந[ஸ] ஶ்ரீஉத்தமசொழந்மண்டபத்தெ கூட்டக்  
குறைவறக கூடியிரு-
- 12 ஶு பணிப்பணியால் பணித்த எழுத்து திருமழவாடி டெவர்கழிகளும் ஶிவஶ்ரீஶுமண-  
ரும் கண்டு இத்தெவர் நி-
- 13 லம் இரண்டெய முக்காலெ ஒருமா வரைக்காணி முணிரிகைக் கிழமுக்கால் இது தர[மி]-  
ட்டு ம]டக்கி நிலம்
- 14 ஒன்பதமா அரைக்காணி முணிரிகைக் கிழமுக்காலெ மும்மாவரை அரைக்காணியிநால்  
செம்பாதிமால்<sup>1</sup>

<sup>1</sup> Read யால்.

- 15 நிலம் நாந்மா வரை முனிரிகைக் கிழ்முக்காலெ நாந்ருமாக் காணி முனிரிகையினால் பெரு-  
வரி எப்பெர்ப்பட்டி-
- 16 தும் டெவர்கழிகள் இறுக்கக் கடவாராகவும் நின்ற செம்பாதிபால் நிலம் நாந்மா வரை  
முனிரிகைக் கிழ்முக்கா-
- 17 லெ நாந்ருமாக் காணி முனிரிகையினால் வக இறை எப்பெர்ப்பட்டதும் லலெயொப்ப-  
மெய் இறுக்க[க்\*]கடவொமாக-
- 18 வும் லலெயொயம் இறுத்த இறைக்கு லலெயொமுக்கு தரக்கடவ லும் கொண்டு  
நம்மை உடை[ய] சக்கரவர்த-
- 19 தி ஸ்ரீராஜேசுரசொழிபெவர் திருநகர்த்தி ருயய் திருவாதிரைத் திருநாள் லாவொ-  
றும் திருவிழா எழுநருளுவிக்ககட-
- 20 வார்[க்]ளாகவும் அற்றைநாளால் பெருநிருவமுது செய்விக்க[க்\*]கடவார்களாகவும்
- 21 டெவர்கழிகள் இறுக்க[க்]கடவ செம்பாதிபால் வக சில்வரியும் வெட்டிவெதிரையம்  
செய்யக்கடவர்க ளல்லாதாராகவு-
- 22 ம் இப்பரிசு இத்தெவர் நிலத்தில் செம்பாதிபாந நிலம் நாந்மா வரை முனிரிகைக் கிழ்முக்-  
காலெ நாந்ருமாக் காணி மு-
- 23 னிரிகை நிலத்தாலெய் சசுராதித்தவல் இறைகொள்ளக்கடவிதாகவும் இந்நிலத்தில்  
மெல் எற இறை கொள்ளப்பெற-
- 24 திதாகவும் இப்பரிசு கல் வெட்டுவித்துக் கொள்ளப்பெறுவாராக பணிப்பணியால் பணி-  
த்து நி[ய]ாகங் குடுத்தொம் பெருங்-
- 25 குறி லலெயொயம் பணித்தார் ஸ்ரீஉத்தமசித்தச்செரி ஆதநூர் நக்கந் ஜாதவெத-  
தும் ஸ்ரீகிர்த்திமாத்தாண்ட-
- 26 ச்செரி வெம்பற்றாப்பொசந் ஸ்ரீகூலக்கிராமவித்ததும் ஸ்ரீஇரவிகுல[க்]ளாமணிச்செ-  
ரி பெரெமபுறத்து காகு-
- 27 த்தக்கிரமவித்த[வ]லையாஜியும் ஸ்ரீவளவசிகாமணிச்செரி பாடகத்து லவத்தொராணக்  
கிரமவித்த லொம-
- 28 யாஜியாரும் ஸ்ரீஅமரவிக்கிரமச்செரி<sup>1</sup> ஆதந்பு[வி]ங்கு[டி] காணையந் சுப்பிரமண்ணியதும்  
ஸ்ரீமதங்கஜம-
- 29 ல்லச்செரி கொரொவி எழுவாடியாங்கிரமவித்ததும் ஸ்ரீஇராபாதாரச்செரி சிறுமாக்க-  
ணர் கண்ணி கிரதும் ஸ்ரீ-
- 30 கவிதந்கற்பகச்செரி வங்கிப்புறத்து தொணையலவ-க்கிருதுயாஜியாரும் ஸ்ரீபரகெச-  
ரிக் காரிகுடி பசுபதி
- 31 செனதும் ஸ்ரீகண்டராதித்தச்செரி இடையாற்றுமங்கலத்து சசிராபரணந் திருமாவிருஞ்-  
சொலை நாராயணதும் ஸ்ரீ-
- 32 ல்லிமாபரணச்செரி கண்டியூர் தாமொதிரந் ஸ்ரீகண்டதும் ஸ்ரீகரிகால்கண-க்கச்செரி ஒள்-  
புறை சங்க[ர]நாராயணக்கி-
- 33 ரமவித்ததும் ஆக இவ்வணைவர் பணியாலும் இவ்வூர் லெயூந் திருவாங்கநாராயணந்  
ஆயிரவ(ந்) நெழுத்-
- 34 து [||\*]

## No. 634.

(A.R. No. 76 of 1895).

IN THE SAME PLACE, LEFT OF ENTRANCE.

- 1 லுலி ஸ்ரீ [||\*] லாவ-ல-மசகுவத்திக[ள்\*] ஸ்ரீலொஜள விராமநாத[த]-
- 2 வர்க்கு யாண்டு [ய]டு வது ல்[o\*]ஹநாயற்று வ-ல-வ-வகூத்து ஷஷ்யும் திவகள்-
- 3 ஈழமையும் பெறற சொதி நாள் லுலி ஸ்ரீமனு மஹாவ்யாநன்
- 4 ரவிடெ[வ] லு-ஹநாயக்கர் மகனார் கங்கணடெணநாயக்கர் உடை[ட\*]-
- 5 யார் திருமழவாடிஉடைய நாயினார்க்கு நாள் ஒன்றுக்கு ஒருகுடம் திரும-
- 6 ன்[ச\*]நம் காவெரியிலெ எடுத்து ஆடி அருளுகைக்கு திருமஞ்சநம்புற-<sup>2</sup>
- 7 மாக கொண்டு இட்ட நிலமாவது இன்னாயனார் தெவதானம்
- 8 எதிரிலிசொழமங்கலத்து சொழமாதெவிவதிக்கு சிழக்கு

<sup>1</sup> Read செரி. <sup>2</sup> Read ஓநப்புற.

- 9 கணவதிவாய்க்காலுக்கு வடக்கு இரண்டாம் கண்ணாற்று ந-  
 10 ரலாஞ் சகிரத்[து] பெருமருதூர் மறைபணிநாவினாபட்டன் பக்-  
 11 கல் விலைகொண்டு திருமஞ்ச[ச\*]நப்புறமாக விட்ட வெள்ளான்வரிசை நில[ம்\*] காணி  
 அரைக்க-  
 12 ாணி இதில இறுப்புக்கு நிலம் காணி திருமஞ்சநம [எடு]க்கும் [தி]ருமெனிக்[கு]  
 13 வெட்டிக்கும் ஜிவனத்துக்கும் நில[ம்\*] அரைக்காணி அக<sup>1</sup> நிலம் காணி அரைக்க-  
 14 காணி இது பன்மாறெஹஸூர ராசைந வ

## No. 635.

(A.R. No. 77 of 1895).

ON THE EAST WALL OF THE SECOND PRAKARA OF THE SAME TEMPLE, RIGHT OF ENTRANCE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திரு மந்தி வளர இருநில மடனையும் பொர்[ச்]-  
 2 செய[ற்] பாவையும் சீர்த்தநிச் செல்வியு ளந் பெருகெவி-  
 3 யராகி இன்புற நெடுய ருழியு ளிடைதுறைநாடும்  
 4 துடர்வநவெலிப் படர் வநவாசியும் சுள்ளிசூழ் மதிட் கொள்ளி-  
 5 ப்பாக்கையும் நண்ணற்கருமுறண மண்ணைக்கடக்கமும் பொரு-  
 6 கட லீழத்தரையர்த முடியும் ஆங்கவந நெவிய ரொங்கெழி-  
 7 ல் முடியும் முந் நவர்பக்கல் தெந்வந் வையத்த சகர முடியு மி-  
 8 கிர நாரமும் தெண்டிரை ஈழமண்டல முழுவதும் எறிபடைக் கெ[ர].  
 9 ளந் முறைமயிற் சூடும் குலதநமாகிய பலர் புகழ் முடி[யு]ம் செங்கதிர் மா-  
 10 லையும் சங்கதிர்வெலைத் தொல்பெருங்காவல் பல பழனீவும் செருவிற் சிநவி இ[ரு]-  
 11 பத்தொருகா லரைசுகளை கட்ட பாசராமந் மெவருஞ் சாணிமற்றிவரண் கருதி இருத்திய  
 செ-  
 12 ம்பொற்றிருத்தகு முடியும் பயங்கொடு பழிமிக முயங்கியில் முதுகிட் டொளித்த சய-  
 சிங்கந்  
 13 அழப்பெரும் புகழொடு பிடிய[ல்\*] இரட்டபாடி எழரை இலக்கமும் புந[ரு]திக்குலப்-  
 பெருமலைக-  
 14 ளும் விக்கிரமவிர் சக்கரகொட்டமும் முதிர்வடவல்ல மதுரமண்டலமும் காமிடைவள  
 நாம-  
 15 ணைய்கொணையும் வெஞ்சிலைவிர் பஞ்சப்பள்ளியும் பாசடைப்பழந மாசணிதெசமும்  
 16 அயாவில் வண்கிர்த்தி(ய) யாதிரகராவையில் சகிரந் நொல்குலத் திகிர[ர\*]தரை விளை  
 யமாக்களத்து கி-  
 17 னையொடும் பிடித்து பலநத்தொடு நிறைகுல தநக்குவை[வ]யும் கிட்ட[ரும்] செறி[மி]ளை  
 யொட்டவி-  
 18 ளெயமும் பூசு[ர்\*]செ[ர்\*] நல்க் கொசலைநாடும் தநம்பாலரை வெம்முரை யழித்து  
 வண்டுறை சொ-  
 19 லைத் தண்டபுத்தியும் இரண[கு]ரரை முரணுகத் தாக்கித் திக்கண்கிர்த்தி தக்கணலாட-  
 மும் கொவின-  
 20 [ச்]சகந் மாவிழி கொடத் தங்காதசாரல் வங்காளதெசமும் தொடுகடல் சங்குவொட்-  
 டல் மஹிபாலரை வெஞ்-  
 21 சமர்விளாகத்தஞ்சவித்தருளி ஒண்டிறல் யாரையும் பெண்டிர் பண்டாரமும் நித்திலநெ-  
 டங்கட லுத்திரலாடமு-  
 22 ம் வெறிமலர்த் திர்த்த தெறிபுநல் கங்கையும் அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்திக்  
 சங்கிராமவிசையொ-  
 23 த்துங்கபந்நாகிய கடாரத்தரையரை வாகயம் பொருகடல் சும்பற்கரியொடு மகப்படுத்  
 துரிமையில் பிரக்கிய  
 24 பெருநதித் திறக்கமும் ஆர்த்தவ(ந்)நக(ர)நகர் பொர்த்தொழில் வாசலில் விச்சாதிர  
 தொரணமும் மெய்த்தெ[ரளி]ர் புநமணிப்  
 25 புதவமும் கநமணிக் கதவமும் நிறை ஸ்ரீவிசயமும் துறைநீர்ப் பக்கையும் வநமலைபூரை-  
 யிற் நொந்மலைபூரும் ஆழ்கடல-  
 26 சழ்சூழ் மாயிருடி(னி)ங்கமும் கலங்கா வல்[வி]ரை இலங்காசொகமும் கொப்புறு நிறை-  
 நல் மா[ப்]ப பாளமும் காவலந் புரிசை  
 27 மெவிவிம்பங்கமும் விளப்பந்தூறுடை வளப்பந்தூறும் கலைத்தக்கொர் புகழ் தலைத்தக்-  
 கொலமும் தி[த்]மாவல்வி-

<sup>1</sup> Read ஆக.

- 28 நை மாதமலிங்கமும் கலாமுகில் கடுகிறல் லாமுரிதெசமும் தெநக்கவர் பொழில் மாநக்க-  
வாரமும் [தெ]ரடுகடல் காவ-
- 29 ற் கடுமு[ர]ட் கடாரமும் மாப்பொரு தண்டாற் கொண்ட கொப்பரகெசரிபநராந  
உடையார் ஸ்ரீராஜேசுரெசொழி[ஹ]வர்க்கு யாண்[டு]
- 30 யிசு ஆவது ஸாரஜேசு சிங்கவளநாட்டு பொய்கைநாட்டு திருமழுவாடி உடையேறா-  
ஹெவர்க்கு இரவும் பகலும் ச-
- 31 கீராதித்தவல் திருநொணாவிளக்கு எரிய உடையார் ஸ்ரீராஜேசுரெசொழிஹெவர் திரு-  
மகளார் பிள்ளையார் அருமொழி நங்கையா-
- 32 ராந பிராந் வைத்தருளிந திருநொணாவிளக்கு இரண்டிதுக்குக் குடுத்தருளிந சாவா  
முலாப் பெராடு நுறறெண்பது இவையி-
- 33 ற்றில் இவ்வூர் இடையந் பட்டாலகந் நா[ர\*]ணந் கொண்ட ஆடு நாற்பத்தஞ்சிநால்  
நிசதம் அட்டக்கடவ நெய் ஆழாக்கும் குஞ்சிர-
- 34 மல்லந் பெருவழியும் குஞ்சிரமல்லந் காடநும் குஞ்சிரமல்லந் திருமாலுங் கொண்ட  
ஆடு நாற்பத்தஞ்சிநால் நிசதம்
- 35 அட்டக்கடவ நெய் ஆழாக்கும் அரங்கந் பாண்டந் கொண்ட ஆடு இருபத்திரண்டரை-  
யிநால் நிசதம் அட்டக்கடவ நெய் இருசெவி ட-
- 36 ரையும் அரங்கந் மழுவாடியும் அரங்கந் கணவதியும் அரங்கந் காடுகாளும் கொண்ட ஆடு  
இருபத்திரண்டரையிநால் நிசதம் அட்-
- 37 க்கடவ நெய் இருசெவி டரையும் சூறயி மழுவாடி கொண்ட ஆடு இருபத்திரண்டரை-  
[யி]நால் நிசதம் அட்டக்கடவ நெய் இருசெவி டரையு-
- 38 ம் மழுவாடி கணவதி கொண்ட ஆடு இருபத்திரண்டரையிநால் நிசதம் அட்டக்கடவ  
நெய் இருசெவி டரையும் ஆக இவர்கள் கொண்ட
- 39 ஆடு நுறறெண்பதிநாலும் திருமழுவாடி உடையார் பண்டாரத்து பண்டாரநாழியால  
நிசதம் அட்டக்கடவ நெய் உரி-
- 40 யுங் கொண்டு சந்திராதித்தவல் இத்திருநொணாவிளக்கு இரண்டும் எரிக்ககடவொம்  
திருமழுவாடி உடையார் தெவர்க்கி-
- 41 . . . . . இவ்விளக்கு எரிய பிராந் வைத்தருளிந தராவிளக்கு உட்கரு வுட்பட  
ஆறசா னுசரத்து [விளக்கு] இரண்டி-
- 42 நால் நிறை எழுநூற்று பலம் இவை சகிராதித்தவல் பதாஹெஸூர ரகெஷ |—

No. 636.

(A.R. No. 78 of 1895).

IN THE SAME PLACE, LEFT OF ENTRANCE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திரு மந்தி வளர இருநில மடகையும் பொர்ச்செயப் பாவையு-
- 2 ம் சீர்த்தநிச் செல்வியும் தந் பெருகெவியராசி இன்புற நெடுதுய ருழியு ளிடை-
- 3 துறைநாடும் துடர்வநெலிப் படர் வநவாசியும் சுள்ளிச்சூழ் மதிள் கொள்ளி-
- 4 ப்பாக்கையும் நண்ணற்கருமுரண் மண்ணைக்கடக்கமும் பொருகட விழத்தரையர்த  
5 முடியும் ஆங்கவந் நெவிய ரொங்கெழில் முடியும் முந் நவர்பக்கல் தெந்நவந்  
6 வைய்[த\*]த சுசுர முடியு மி[னி]ர நாரமும் தெந்நிசை ஈழமண்டல முழுவது[ம்] எ-
- 7 திபடைக் கொளந் முறைமையில் சூடும குலதநமாகிய பலர் புகழ் மு-
- 8 டியும் செங்கதிர் மாலையும் சங்கதிர்வெலைத் தொல்பெருங் காவல் பல பழனிவும் செரு-
- 9 வில் சிநவி இருபத்தொருகாலரைசுகளை கட்ட பரசுராமந் மெல்வருஞ் சாக்கிமற்றிவரண்  
க[ரு]-
- 10 தி இருத்திய செம்பொற்றிருத்தகு முடியும் பயங்கொடு பழிமிக முயங்[கியை] முதுகி-
- 11 ட் டொளித்த சயசின்கந் அளப்பெரும் புகழொடு பிடிய[ல்\*] ரட்டபாடி எழரை இலக்க-  
மும் ந[வநெ]-
- 12 தி [நந்]குலப்பெருமலைகளும் விக்கிரமவிரர் சக்கரகொட்டமும் முதிற்[படவல்]
- 13 லை மதுரமண்டலமும் காமிடைவள[ர்\*] நாமணைய்க்கொணையும் வெ[வ\*][ஞ்சி]-
- 14 லைவிர பஞ்ச[ப்]பள்ளியும் [ப]ாசுடைப்பழக மாசுணிதெசமும் அயர்வில் வண்[கி]ர்த்தி[ய்]  
யாதி-
- 15 நகரவையில் சகிரந் தொல்குல[த\*] திகிராதரை விளை யமர்க்களத்துக் கிளைமொடும்  
பிடித்து ப-
- 16 வ தநத்தொடு நிறைகுல[த]நக் குவையும் கிட்டருஞ் செறிமிளை யொட்டவிஷயமும்  
பூசுர[ர்\*] செர் நல்
- 17 கொசலைநாடும் [தநம்]பாலரை வெம்முரை யழித்து வண்டுறை சொலைத் தண்டபுத்தியு-
- 18 ம் இரணசூரரை முரணுகத் தாக்கி திக்கணகிர்த்தித் தக்கணலாடமும் கொவிக(ச)சுசுந  
[மா]விழி ட-
- 19 ணாடத் தங்காதசாரல் வங்காளதெசமும் தொடுகடல் சங்கு வெரட்டடை மயிபாலரை

- 20 வெ[ஞ்]சமர்விளாகத் தஞ்சவித்தருளி ஒண்டிதல் யாரையும் பெண்டிர் பண்டாரமும் நித்தலெடு-
- 21 ங்கட லுத்திரலாடமும் வெறிமலாத் திர்[த்\*]த தெறிபுநல் கங்கையும் அலைகடல் நடுவுள் [ப]ல கலந்
- 22 செலுத்திச் சங்கிராமவிசையத்துங்கபநாகிய கடாரத்தரையரை [வ]ரகயம் பொருகடல் குமபற்க-
- 23 ரியொடு மகப்படுத் துரிமையிற் பிறக்கிய [ப]ருநெதி[ப் பி]றக்கமும் ஆர்த்தவந(ந)க(ர)- நகா பொர்த்தொழி-
- 24 ல் வாசலில் விச்சாதிரதொரணமும் மொய்த்தளிர் புமணிப் புதவமும் கமணி[க்\*] கதவமும் நிறை ஜீவிசை-
- 25 யமும் துறைநீர்ப் பந்ரையும் வந்மலையுரையிற் றெந்மலையூரும் [ஆழ்]கட லகழ் சூழ் மாயிருடி-
- 26 [வி]ங்கமும் கலங்கா வல்வினை இலங்காசொகமும் கொப்புறு நிறைபுநல் மாபப்[ப]ரள- மும் காவலம்-
- 27 புரிசை மெவிவிம்பங்கமும் விளப்பந்[தூ]றுடை வளப்பந்தூறும் கலைத்தக்கொல் புகழ் தலைத்-
- 28 தக்கொலமும் திதமாமல்வினை மாதமலிங்கமும் கலாமுரிக் கடுக்கெறல்(ல்) லாமுரிதெ- சமும்
- 29 தெநக்கலர் பொழில் மாநக்கவாரமும் தொடுகடல் காவல் கடுமுரற் கிடாரமும் மாப்பொ- ரு தண்டாற் கொண்ட கொப்பரகெ-
- 30 சரிபநார உடையார் ஸ்ரீராஜேந்ரசொழிவெவர்க்கு யாண்டு யிசு ஆவது இராஜேந்ரசி- ங்கவளநாட்டுப் பொய்கைநாட்டு திரு-
- 31 மழுவாடி லொவெவர்க்கு உய்யக்கொண்டாந்வளநாட்டு வெண்ணாட்டு கொளாககச்- சதுவெ-திமகலத்து ந[ர]க்கண் ஸ்ரி-
- 32 கருஷ்ந் இராமநாந ராஜேந்ரசொழிவெவர்க்கு யாண்டு யிசு ஆவது இராஜேந்ரசி- உடையார்க்கு இரவும் பகலும் எரிவதற்கு ஒரு தி-
- 33 ருநொனாவிளக்குக்கு வைய்த்த காச நூறும் மெற்படியாரெய் வைய்த்த தரா நிலைவிளக்கு ஒன்று உள்கரு வுட்ப்பட நிறை ஊஉயிச பல[ம்]
- 34 இத்திருநொனாவிளக்குக்கு வைய்த்த காச நூறும் கொண்டு ஆடு தொண்ணூறு தொ- ண்டு சங்கிராதித்தவல் இரவும் பகலும் இத்திருநொனாவி-
- 35 ளக்கு எரிய நாங்கரும் எங்கள் வர்க்கத்தாரும் அட்டக்கடவொமென்று மன்றாடி செல்வந் குட்டெறந் கொண்ட காச இருபத்தைஞ்சினால்
- 36 [ஆடு] இருபத்திரண்டரையினால் ஆண்டுவரை அட்டக்கடவ ரெய் இருபத்திருநாழி உரியும் செல்வந் பரம்பந் கொண்ட காச இருபத்தைஞ்சினா-
- 37 ல் ஆடு இருபத்திரண்டரையினால் அட்டக்கடவ ரெய் இருபத்திருநாழி உரியும் எச்சில் அரவணையா நும் சூற்றி திருமழுபாடியும் நக்கந் கடிக்கா[ச]-
- 38 லதும் கொண்ட காச இருபத்தைஞ்சினால் ஆடு இருபத்திரண்டரையினால் அட்டக்கடவ ரெய் இருபத்திருநாழி உரியும் தாழி திரிபுவநவிசை-
- 39 யந் கொண்ட காச இருபத்தைஞ்சினால் ஆடு இருபத்திரண்டரையினால் ரெய் இருபத்- திருநாழி உரியும் ஆக இவ்வரைவொமாகக் கொண்ட
- 40 காச நூறினால் ஆடு தொண்ணூறினால் ஆண்டுவரை அட்டக்கடவ ரெய் தொண்- ணூற்று நாழியும் நாங்கரும் எங்கள் வர்க்கத்தாரும் சங்கிரா-
- 41 தித்தவல் அட்டக்கடவொமாரொம் இது பநூவெஹூர ரகெஷ —

## No. 637.

(A.R. No. 78-A of 1895).

ON THE SAME WALL.

- 1 திரு மந்தி வளர இருநில மடனையும் பொர்ச்செயப் பாவையும் சிர்த்-
- 2 தரிச் செல்வியும் தந் பெருநெடியராசி இன்புற நெடுதுயருழியு ளிடைதுறைநாடும் துடர்- வநவெலிப் படர் வநவாசியும் சள்ளிச்சூழ்
- 3 மதிள் கொள்ளிப்பாக்கையும் நண்ணற்கருமுரண் மண்ணைக்கடக்கமும் பொருகட விழத்- தரையர்த முடியும் ஆங்கவந் தெவிய ரொங்-
- 4 கெழில் முடியும் முந் நவர்பக்கல் தெந்நவந் வைய்த்த சுஜரமுடியு மிகிர நாரமும் தெந்நிசை ஈழமண்டல முழுவதும்
- 5 எறிபடைக்கொளன் முறைமையில் சூடும் குலதமாகிய பலர் புகழ் முடியும் செங்கதிர் மாலைபும் சங்கதிர்வெலைத் தொல்[பெ]-
- 6 ரும் காவல் பல பழநீவும் செருந்ந் சிநவி இருபத்தொருகா லாசகளை கட்ட பாசராமந் மெல்வருஞ் சாணிமற்றிவரண் கருதி இருத்தி-

- 7 ய செம்பொற் திருத்தகு முடியும் பயங்கொடு பழிமிக முயங்கியில் முதுகிட் டொளித்த  
சயசிக்கந் அளப்பெரும் புகழொடு பிடிய-
- 8 [ல் இ]ரட்டபாடி ஏழரை இலக்கமும் நவ[டு\*]திக் குலப்பெருமலைகளும் விக்கிர[ம-  
விரர்] சக்கரகொட்டமும்
- 9 முதிர்பட வல்ல மதுரமண்டலமும் காமிடை வள[ர்\*]நாமணய்க்கொணையும் [வெ]ஞ்-  
சிலை விரர் ப-
- 10 ஞ்ச[ப்]பள்ளியும் பாசடை[ய் ப]ழந மாசணிதெசமும் [அய]ர்வில் வண்கிர்த்திய யாதி  
நகரவை-
- 11 யில் சகிரந தொல்குலத் திதிரதரை வினை யமர்[களத்துக் கி]ளையொடும் [பிடித்து]
- 12 பலதநத்தொடும் கிறைகுலதநக் குவையும் கிட்டருஞ் செந்மினை யொட்டவிஷையமும்  
பூச[ர]-
- 13 ர்செர் நல்க் கொசலைநாடும் தநம்பாலகைந் வெம்முரை யழித்து வண்டுறை சொலைத்  
தண்ட-
- 14 புத்தியும் இரணசூரரை முரணுகத் தாக்கி திக்கண்கிர்த்தித் தக்கணலாடமும் கொவி-  
(ச)சநூ
- 15 ம[ர]விழினொட தங்காதசாரல் வங்காளதெசமும் தொடுகடல் சங்குவொட்டை மஹ்-  
பாலரை
- 16 வெஞ்சமர்விளாகத் தஞ்சவித்தருளி ஒண்டிறல் யாரையும் பெண்டிா பண்டார[மு]ம்  
நித்தில
- 17 செடுகட லுத்திரலாடமும் வெந்மலர்த் திர்த்தத் தெறிபுநல் க[ங்கைய]ம் அலை-
- 18 கடல் நடுவுள் பல கலஞ் செலுத்தி சங்கிராமவிசையொத்துங்கபநம்[ரகி]ய கடாரத்-
- 19 த[ரை]யரை வாகையம்பொருகடல் குமபற்கரியொடு மகப்படுத் துரிமையில் [பிற]க்கிய  
பெ-
- 20 [ரு]நெ]தித் திறக்கமும் ஆர்த்தவந் நகர்(நகர்) பொர்த்தொழில் வாசவில் [விச்சாதிர]  
தொரணமும் மொ-
- 21 [ய்த்]தொளிர் புநமணிப் புதவமும் கநமணிக் கதவமும் நி[ரை\*]ற ஸ்ரீ விசைய[மு]ம்  
[சு]றைநிர்ப் பந்கையும் வந்மலை[யூ]ரை-
- 22 [யி]ற் றெந்மலையூரும் ஆழ்கட லகழ்குழ் மாயிருடி(வி)ங்கமும் கலங்கா [வல்வினை] இல-  
ங்காசொகமும் கொப்புற கிறை-
- 23 [பு]நல் மாபப்பாளமும் காவலந்(ப்)புரிசை மெவிவிம்பங்கமும் விளப்பந்தூறுடை[வளை]-  
பந்தூறும் கலைத்தக்-
- 24 கொர் புகழ் தலைத்தக்கொலமும் திதமா பல்வினை மாதமலிங்கமும் க[லாமு]றில் [கடு-  
கிழி]ல் லாமுரி[தெ]சமும்
- 25 தெநக்கலர்பொழில் மாநக்கவாரமும் தொடுகடல் காவல் கடுமுரல் [கடாரமும்] மாப்-  
பொரு தண்டாற் கொண்ட [கொ]-
- 26 ப்பரகெசரிபந்நாந உடையா ஸ்ரீராஜெஜ்சொழொ[டி]வர்க்கு யாண்டு யௌ ஆவது  
இராஜெஜ்சிங்கவளநாட்டுப் பொய்கை-
- 27 [நாட்டு] திருமழுவாடி லைவெவர்க்கு உய்யக்கொண்டாந்வளநாட்டு வெண்ணாட்டு கொ-  
ளாநகச்சதுவெ-தீமங்கலத்து நராக்கண்
- 28 . . . . . ந் அருமொழியாக உத்தமசொழ ஸ்ரீமாராயர் மாராகியார் தெச்-  
சப்பன் செம்பியந்மாதெவி உடையார்க்கு இரவும் பக-
- 29 லும் எரிவதர்க்கு ஒரு திருநொநூவினக்கியுக்கு வையத்த கரசு ா இக்காச நூறும்  
கொண்டு ஆடு கூயி கொண்டு சகிராதித்தவல் இரவும்
- 30 பகலும் இத்திருநொநூவினக்கு எரிய நாங்களும் எங்கள் வர்கத்தாரும் அட்டக்கடவொ-  
மென்று மக்றடி காரி அறையந் கொண்ட காசு நயௌஇ-
- 31 நால் ஆடு நயநூ-நால் ஆண்டுவரை அட்டக்கடவ நெய் நயநூ ந-ஜும் எகவிரந்  
அரங்கமும் எகவிரந் பெற்றதும் கொண்ட காசு யெஇ-நால் ஆ-
- 32 டெய்கவ-நால் ஆண்டுவரை அட்டக்கடவ நெய் யெ ) ஜி - ம் சாத்தந் ஆச்சந் கொண்ட  
[கா]சு உயெ-நால் ஆடு உயெஇ - நால் ஆண்டு-
- 33 வரை அட்டக்கடவ நெய் உயெ ) உஜி-ம அரங்கந் கணவதியும் அரங்கந் மழுவாடியும்  
அரங்கந் காடுகளும் கொண்ட காசு யெஇ ஆடு
- 34 யெகவ-நால் ஆண்டுவரை அட்டக்கடவ நெய் யெ[டு\*] ஜி - ம அரங்கந் பாண்டந் கொண்ட  
காசு யெஇ-நால் ஆடு யெகவநால் ஆண்டுவரை
- 35 அட்டக்கடவ நெய் யெ ) ஜி ம் ஆக இவ்வவைவொமாய்க் கொண்ட காசு ா நால் ஆடு-  
கூயி-நால் ஆண்டு வரை அட்டக்கடவ நெய் கூயி- ம் ச
- 36 திராதித்த[வ]ல நாங்களும் எங்கள் வர்கத்தாரும் அட்டக்கடவொமாமொம் இவ்வவை-  
வொம இது பந்நொஜெஹாரர் ரகைஷ |—

## No. 638.

(A.R. No. 78-B of 1895).<sup>1</sup>

ON THE SAME WALL.

- 1 உய்உ ஆவது ள் னாஎயசு குரவை காரணக்கிரமவித்தராக மதுராகக வுஹீமாராயர் மாராசியார் இராமந் சொழ-
- 2 குலசகாரியார் உடையார் வைச்சியநாத டெவர்க்குக் குடு[த\*]த தகக்கால் பள்ளிக்கட்-  
டில் க-ம் இரு[பை]ற கிலைக்கண்ணை-
- 3 டி அடியும் காம்பும் தராவுட்பட கீ<sup>2</sup> ாயள பலம் கண்ணாடி க-ம் தராக்கால் [க]நி னயசு  
பலம் னஇ-ச் சாணிள-
- 4 த்து நெய்தாங்கியும் அடியும் உட்பட பித்தனை விளக்கு ககீ ா பலம் சியாரா[வ\*]முத-  
(தா)ந் இவை கொடுவனா[ன்\*]
- 5 இத்திருமழுவாடி உடையார் தெவர்க்குகளொம் இம்மாராயந் சொழகுலசகாரியெய்  
உடையார்க்-
- 6 கு செய்த நிவணங்களுக்குத் தந் ளுமிட்டுத் திருத்தி [நி]லமாவது இத்தெவர் தெவதாநம்  
திரும-
- 7 முவாடியில் செம்பியந்மாதெவிப் பெரெரி ராஜாராஜந் தூம்பில்நின்று சிழக்கு நொக்கிப்  
பொக வாய்-
- 8 க்காலில் வடகரை உற்ற வரம்புக்கு தெற்கும் இவ்வாய்க்காலுக்கெய் சிழக்கும் வடக்கும்  
மெற்குமாக நடுவு-
- 9 பட்ட சிலம் அரையெ பிரண்மொவிநால் ஆண்டுவரை செம்பியந் மாதெவியெந்தும்  
மரக்காலால் வ-
- 10 டைப்படி நெல்லு அறுபதிந் கவமும் கொண்டு உடையார் நீச்சல்படி
- 11 ஆடியருளும் பால் நாநாழிக்கு நெல்லுக் குறுணி நாநாழியும் நீச்சற்படி சார்த்தியருளும்  
[து]ம்பைப் பூ-
- 12 த் திருப்பள்ளித்தாமம் இருநாழிக்கு நெல்லு நாநாழியும் ஆக ஒருநாளைக்கு நெலலுப  
பதக்காக ஆண்டு-
- 13 வரை நெல்லு அறுபதிந் கலம் ஆக இப்படி இந்நிலங்குகள் யாண்டு னய - ஆவது முதல்  
சகிராகி[த\*]தவற் செ-
- 14 லுத்துவதானொம் தெவர்க்குகளொம் இந்நிலத்துக்கு திருவாசலில் பொக குடிமையும்.  
ஊர்கழஞ்சு குமர-
- 15 கச்சாணமும் வெள்ளாந்வேட்டியும் உள்ளிட்டு எப்பெர்ப்பட்ட இறையும் இவன் தக  
காச ளம்பது மிட்டு செ-
- 16 ல்லுக கொண்டு இவ்லூர் செம்பியந்[மா]தெவிப்பெரெரி கல்விக் கரையட்டிக் கொண்ட-  
மையில் இந்நெல்லுக்காக
- 17 வெய்சகிராகித்தவற் காட்டப்பெருதொமானொம் தெவர் க்குகளொம் இது பதாஹெஸ -  
ராந் ரகை[த\*]

## No. 639.

(A.R. No. 79 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ளுஹ் ஸ்ரீ [த\*] திரு மந்தி வளர இருநில மடகையும் பொற்செ-
- 2 யப் பாவையும் சீர்த்தநிச் செல்வியும் தந் பெருகெவியராகி
- 3 இப்புற நெடுய ருழியு ளிடைதுறைநாடும் து[ட]ர்வநவெலியுட்
- 4 படர் வநவாசியும் சுள்ளிச்சூழ் [மதிள்] கொள்ளிப்பாககையும் நண்-
- 5 ணற்காண்முரண் மண்ணைக்கடக்கமும் பொருகட விழத்தகரைய-
- 6 ர்த முடியு மாங்கவந் நெவிய ரொங்கெழில் முடியும் முந் நவர் ப-
- 7 க்கல் தெந்வந் வைய்த்த சகராமுடியு மினிர நாரமும் தெந்நி-
- 8 சை ஈழமண்டல முழுதும் எறிபடைக் கொளந் முறைமையிற்-
- 9 குடும் குலதநமாகிய பலர் புகழ் முடியும் செங்கதிர் மாலையும் சங்கதிர் வெலை-
- 10 த் தொல்பெருங் காவல் ப[ல்] பழனிவும் செருவிற் சிநவ்[ல்\*] இருபத்தொ[ரு]கா  
லரைசக-
- 11 னைகட்ட பரசராமந் மெ[ல்]வருஞ் சாணிமந்நிலாண் கருதி இருத்தி(இருத்தி)ய செம்-  
பொ-

<sup>1</sup> This inscription is engraved below No. 78-A<sup>2</sup> This symbol which usually denotes திலம் stands for திறை in this inscription.



- 12 ற்றிருத்தகு முடியும் பயங்கொடு பழிமிக முயங்கியில் முதகி[ட் டொ]ளித்த சய-  
 13 சிங்கந் அளப்பெரும் புகழொடு பிடிய விரட்டபாடி எழரை இலக்கமும் நவ[ெ\*]நதிக்  
 குலப்பெரும்-  
 14 லைகளும் விக்கி[ர\*]மவிரர் சக்கரகொட்டமும் முதிர்[பட\*]வல்லை மதுரமண்டலமும்  
 காமிடைவள நா-  
 15 மணை[ய்க்]கொணையும் வெஞ்சிலைவிரர் பஞ்சப்பள்ளியும் பாசடைப் பழந மாசணி(தெ)-  
 16 தெசமும் அயர்வில் வண்கிர்த்தி(ய்) யாதிரகரவையில் சந்திரந் தொல்குலத் திந்திராதரை  
 வி-  
 17 னை யமார்க்களத்துக் கிளையொடும் பிடித்துப் பலதநத்தொடு நிறைகுலதநக்குவையும்  
 18 கிட்டருஞ் செறிமினை யொட்டவிஷெயமும் பூசுரர்செர் நல்க் கொசலைநாடும் தந்ம-  
 பாலரை  
 19 வெம்முரை யழித்து வண்டுறைசொலைத் தண்டபுத்தியும் இரணஞ்சுரை முரணுகத்  
 தாக்கி  
 20 தி[க்க]ண கிர்த்தி தக்கணலாடமும் கொவிசுச்சுந் மாவிழி கொட தங்காதசாரல் வங் -  
 காள-  
 21 தெ[சமும்] தொடுகடல் சங்கவொட்டல் மஹிவாள[ரை] வெ[வ]ஞ்சமர் வளாக[த்\*]  
 தஞ்சவித்தருளி ஒண்டிற-  
 22 [ல் யா]றையும் பெண்டிர் பெண்டாரமும் நித்தில நெடுங்கட லுத்திரலாடமும் வெ[றி]-  
 மலர் திர்த்த[த]  
 23 தெறிபுநல் கங்கையும் அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்தி சங்கி[ர]ாமவிசைமொத்-  
 துங்க-  
 24 பந்மநாகிய கடாரத்தரையரை வாகயம் பொருகடல் சூம்பற்கரியொடு மகப்படுத் [து-]  
 ரிமையில் பிறக்கிய வெ[ப]-  
 25 ரு நெதித் திறக்கமும் ஆர்த்தவந் நகர் நகர் பெ[ர்\*]ர்த்தொழில் வாசவில் விச்சாரதிதொ -  
 ரணமும் மொய்த்தொ-  
 26 ளிர் புநமணிப் புதவமும் கமணிக் கதவமும் நிறை ஸ்ரீவிஜயமும் துறைநிற்ப் பந்ரையும்  
 வந்மலைபூரை-  
 27 யிற் தொந்மலைபூரும் ஆழ்கடலகழ் சூழ் மாயிருடி(வி)ங்கமும் கலங்கா [வ]ல்விறை இல-  
 ங்காசொகமும் (கொ)பபுறு நிறைபு-  
 28 நல் மாபப்பாளமும் காவலந் புரிசை மெவிவிம்பங்கமும் வளப்பந்தாறுடை வளப்பந்-  
 தூறும் கலை தக்கொர் புகழ் த-  
 29 லைக் தக்கொலமும் தித[மாவ]ல்விறை மாதமவிங்கமும் கலாமுகில் கடுந்திறல் லாமுரி-  
 தெசமும் தெநக்கலர் பொழில் மா-  
 30 நக்கவாரமும் தொடுகடல் காவல் கடுமுரட் கடாரமும் மாப்பொருதண்டாற் கொண்ட  
 கொப்பரகெசரிபம்[ரா]ந உடையார் ஸ்ரீ-  
 31 றாரஜெசு(ர)சொளதெவற்க்கு யாண்டு யுக ஆவது ள் உாநயஅ- [ஸ][ல்\*] உடையார்  
 ஸ்ரீராஜெசுசொழதெவர் நம்பிரா-  
 32 ட்டியாரா வானவன்மாதெவியார் திருமழுவாடி மாதெவற்க்கு குடுத்தருளின பொந்கின்  
 தளிகை ஒந்றி[ஸ]ல் குடி(ஞ்)-  
 33 னைக்கல்லால் அலகுநிலைப்படி பொன் றாகயஅ கழஞ்சு னூற்றுத் தொண்ணூற் நெண்  
 கழஞ்சும் மெற்படியார் யா-  
 34 ண்டு யெ ஆவது இட்ட வெள்ளித்தளிகை ஒந்றி[ஸ]ல் மெற்படிகல்லால் அலகுநிலைப்படி .  
 வெள்ளி உாகயச[வ\*] கழஞ்-  
 35 சு இருநூற்று தொண்ணூற்றநாற்க் கழஞ்செய் கால்[ஸ\*]

## No. 640.

(A.R. No. 80 of 1895).

ON THE SOUTH WALL OF THE SAME PRAKARA.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [ஸ\*] புகழ்மாதா விளங்க ஜயமாதா விரும்ப நிலமகள் வனர மலர்மகள் புணர  
 உரிமையிற் சி-  
 2 தந்[து] மணிமுடி சூடி வினவர் நிலைகெட வில்[வ]வர் குலைதர எநைமந்கவ ரிரியவிட் டி -  
 பிதரத் திக்கனைத்து-  
 3 ந் தன் சக்கர நடா(ர)த்தி விரலிநாஸனத்து உலகுடையாளொடும் விற்றிருந்தருளிய  
 கொ[வி]ராஜசெ[ச]-  
 4 ரிபந்மரான சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலொத்துங்கசொழதெவர்க்கு யாண்டு சயடு ஆவது  
 தியாகவல்-

- 5 விவளகாட்டுப் பொய்கைநாட்டு உடையார் திருமழுவாடி உடைய ஶீலாபெவர்க்கு இரவு பகல் சந்திரா-
- 6 தித்தவல் திருநுந்தாவிளக்கு எரியக்கடவதாக வைத்தார் பூபாவசந்தரநாந சொழுகொ-
- 7 நார் தெவியார் இராஜெந்திரசொழுவனாட்டு வண்டாழைக்கூற்றத்துச் சிற்றூழர்-  
சிற்றூழர்உ-
- 8 டையான் பெருமான் கற்பகமான களப்பாளராஜர் மகள் கற்பகம் ராஜெந்திரசொழியார்  
யாண்டு சயிரு
- 9 ஆவது ள் உாகுய முதல் வைத்த திருநுந்தாவிளக்கு க ஒன்றுக்கும் விட்ட செவரி ஆடு  
கூய இவ்வாடு தொ-
- 10 ண்ணூறும் தெவர் பழயநுந்தாவிளக்குகுடிகளில் கைக்கொண்டார் மன்றாடி சிங்கன்  
ஐய்-
- 11 யன் விளக்கு அரைக்கா[லு]க்கு கொண்ட ஆடு யகவ-ம் மல்லன் சிங்கம் விளக்கு அரைக்-  
காலுக்கு
- 12 கொண்ட ஆடு யகவ-ம் திருவரங்கன் [வாய்க்கு] விளக்கு அரைக்காலுக்கு கொண்ட  
ஆடு யகவ-ம் பெரியான் தொண்ட-
- 13 தும வெம்பன் மாணிக்கனும் வெம்பன் பெற்றா[லு][ம்\*] தெவன் பெராளனும் விளக்கு  
அரைக்காலுக்கு கொ-
- 14 ண்ட ஆடு யகவ-ம் செல்வன் [வ]யரனும் செல்வன் அடிகளு[ம்\*] ம[ர]முண்டர்  
செ[ல்]வனும் விளக்கு அரை-
- 15 ககாலுக்கு கொண்ட ஆடு யகவ-ம் [அறவணை] பொன்னார்மெனியும் அரவணை வெண-  
காடலு[ம்\*] விளக்கு
- 16 அரைக்காலுக்கு கெழுண்ட ஆடு யகவ-ம் [ஐ]யாற[லு]டையான் விளக் கரைக்காலு-  
க்கு கொண்ட ஆடு ய-
- 17 கவ-ம் கொயில் சிறியான் விளக் கரைக்காலுக்கு கொண்ட ஆடு [யகவ-ம்] ஆக விளக்கு  
ஒன்றுக்கு
- 18 கைக்கொண்ட ஆடு கூய தொண்ணூறும் உடையார் திருமழுவாடி[உடையார் பண்]-  
டாரத்து செ-
- 19 ப்புநாழியால் சந்திராதிவல் நாளொன்றுக்கு நெய் உழக்காக அள[க்\*]கக்கடவொமா-  
மெம் இய்-
- 20 யணைவொம் இன்னெய் உழக்கு அளவு கொண்டு எரிப்பதாநொம் உடையார் திருமழுவா-  
டி உ-
- 21 டையார் தெவர்க[ன்]மிகளொம் இதுக்கு யாண்டு சயிரு நாள் உா முதல் ஆடு  
கொண்டு
- 22 [வி]ட்டத இத்திரு[லொ]ந்தாவிளக்கு எறிக்க இட்ட தராக்குத்திவிளக்கு ஒன்றினால்  
உட்கரு உ-
- 23 ட்பட சிறை [ர ல] இது பநூலெழார றகெழு ||உ

## No. 641.

(A.R. No. 81 of 1895.)

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஶ்ரீ [||\*] திங்களெந்தரு தந் தொங்கல் வெண்குடைக்க[க]ழ் நிலமகள் நிலவ மலர்மகள்
- 2 புணர்[ந்து] செங்கொ லொச்சிக் கருங்கனி கடினூ தந் சிரியதாதையு கிரு[த்த]மை  
யணை-
- 3 யுங் [குறிக்]கொள் தந் தினங்கொக்களையும் நெறி . . . . தந் திருப்பு[த]ல்[வர்த]ம்-  
மையு ளுந்-
- 4 நெழி[ல் வ]ராவந் வல்லவந் விநவந் கங்கந நிலங்[கை]யந் கிறைவந் . . . . க்கொப்-  
பலவ-
- 5 ந் கந்[ந்குச்]சியர்காவல நெநப் பொந்நணிச் சுடர்ம[ணி] மகுடஞ் சூட்டிப் படர்புக  
ழாங்க-
- 6 வர்க் [காங்க]வ நாடருளிப் பர்ங்கமர் தாதைமுந் வக பொதலர் தெரியல் விக்கிரமநார-
- 7 ணைந்நைச் சக்கர மடிப்படித் தருளுதந் கவ நவதரித்த [ஒருப]தா நாளால் திருமணி-  
மெளலி வாழியல் பூ-
- 8 வெகிரசொழநெநப் புனைனூ மந்துபலுழியுள் தெந்நவர் முவருள் மாநாபரணந் பொந்-  
முடி யாநாப்-
- 9 (மதிள) பசுணலை பொருகனத் தரினூ வ[ரா\*]ளவிய[க]ழல்விரகொளரை முனைவையிற் பி-  
டித்து தநத்திவாரண-
- 10 [ம்] புக் கதக்களிற்றால் உதைப்பித்தருளி அகமில் பெரும் புகழ் சுஜரபாண்டியந் ஒந்-  
றைவெண்குடையுங் கற-

- 11 [மை\*] வெண்கவரி[யு\*]ஞ் சிங்காஸநமும் வெங்களத் திழனு தந் முடி விழத் தலைவிரித் தடிதள ஜோடத் தொல்-
- 12 [லை\*]யில் முல்லையூர்த் தரத்தி ஒல்கலில் வெணூட்டரைசை செணூட் டொதுக்கி மெவுபு-  
கழிராமகுட முவர் கெட மு[நி]-
- 13 [னு\*] விடர்கெழு வில்லவந் குடர்மடிக் கொண்(ட்)டு தந்நாடுவிட் டொடிக் காடுபுக் கொ-  
னிப்ப வலுசியம்புது
- 14 [மலர் சூடிக்] கஞ்சலில் வெலைகெழு காணூர்சாலை கலமறுப்பித் தாஹவமல[னு]  
மஞ்சக் கெவுதந்
- 15 . . . ரும் படையா லாங்கவந் செரையுள் கண்டபயநுக் [க]ங்காதிநதும் வண்டமர்க்  
களிற்றொடு மடியத் திண்-
- 16 . . . . . ரதர் விக்கியும் விசையாதித்தநு கருமுரட் சாங்கமயநு மு[த]விநர் லமர-  
பிடுவொத் துடைய நிமிர்சுடற் பொ-
- 17 . . . யங்கரிப்புரவியொடும் பிடித்த தந்நாடையிற் ஜயங்கொண்டு ஒந்நார் கொள்ளிப்-  
பாக்ை-
- 18 [கயை] ஒள்ளெரிமடுப்பித் தொருதவித் தண்டால் பொருகட விலங்கையர் கொமார் விக்கி-  
ராமவாஹுவின் ம-
- 19 [ரான]மும் முந்நநக் குடைனு தெந்நமிழ் மண்டல முழுவதும் இடினு எழ்கட விழம்  
புக்கலங்-
- 20 கெ[சுரந]ரகிய விக்கிரமபாண்டியந் பருமணி மகுடமுங் காண்டகு தந்தாக்கித் தந் கந்ந-  
குச்சியிலும்
- 21 ஆர்கலி பிழஞ் சிரிதெந் தெண்ணி உளங்கொள்நாட்டுத் தந்நுறவொடும் புகு[னு] விளங்கு  
முடி கவி-
- 22 த்த விரசலாமெகந் [ப]ரார்க்களத் தஞ்சிக் காற்களி நிழனு [க]ங்வையிட் டெ[க]க் காதவி-  
யொடு ணந் த[வ்]-
- 23 வையைப் பிடித்தத் தாயை முக்கரிய ஆங்கபிமாநம் நிக்ரு[த]ற்காக மிட்டும் வ[னு] வாட்-  
டொழி லுழ-
- 24 னு வெங்களத் துலந்த வச்சிங்களத் தரையந் பொந்நணி முடியுங் [கந்]நந் வழிவனுரை-  
கொளி-
- 25 ழத்தை[ர\*]யநாகிய சிர்வல்லவந் மதநராசந் எல்லொளித் தடமணி முடி[யு]ங் கொண்டு  
வடபுலத் [தி]ரு-
- 26 காலாவதும் பொருபடை நடாத்தி கண்ட[ட]ர்நிகரந் நாரணந் கணவதி வம்ப[பல]ர்  
தெரியல் மதகுதநந-
- 27 ந் தெரைப் பலவரையரை மு[ரை]நவையிற் றுரத்தி வம்பலர் தருபொழில் கம்பிவிநகருள்  
சளுக்கியர் மா-
- 28 னிகை தகர[ப்]பித் திளக்கமில் தைஹமுந் வக ககரக்களிற்றுச் சக்கரவத்தி விக்கிரம-  
நாரணந் தந் [ப]-
- 29 ரும்படைஞரை யெவ முந்பம ராகவமல்லு மஞ்சிந நெந்நு ஸஹாஸமெற்கொண்டு தந்  
புகந்
- 30 பெரியாற்றிடைகரைப் பூண்டிர்க் கடகமாநகர்க் கவ்வையில் முந்நு முறையிலும் எந்நெ-  
திர் விட்ட வலங்-
- 31 கிள நெடு[வெடு] தெலு[ங்\*]க விச்சையந் தம்பிய ரிருவரும் அம்பியர் சிலைக்கை அத்திராச-  
தும் பக்கப்பயதும்
- 32 பித்தியக்களிற்றுப் பிடககச்சொழ . . . கொண்டையிராசங் குநிசிலை முஞ்சநு கண்ட-  
நாயகந் தார்
- 33 த் தநஞ்சியதும் . . . . . தும் விமமாணிக்கநுஞ்ச . . . ராசநு மவந் றுணை யிரு-  
வரும் வாகை விச்செயதும்
- 34 மகநு மாதா[வு]ம் எதுமிவர் முதலியர் புறைகழ லரை[ச]ரொ டெண்ணரு மகளிரைத்  
திண்ணெநப் பிடிப்பித் தெ-
- 35 ழரையிலக[க]மும் பாழ்படச் சிநவிப் பூண்டு மதிளிப் பொடி[ப]டுத்த தந் . . மண்டுர்  
க . தை எர்செல ந-
- 36 டாத்தி வார் . கைவிதைத்து மண்ண திபதியில் பாரவர் மாளிகை படர்எரி பரப்பி ஆங்க-  
[வ]
- 37 நகர் வெங்கைமி தெழுதி உயர் ஜயவூலம் நாட்டுவித் தியடிசை வில்லவர் விநவர் வெ-  
ழ்கு-
- 38 வச் சளுக்கியர் வல்லவர் கௌசலர் வங்கணர் கொங்க[க]ணர் சினூரர் ஐய்யணா சிங்களர்  
பங்களர் அந்-
- 39 திர முதலிநர் அரைச ரிடு திறைகளும் ஆறிவொந் தவநியிற் கூறுகொள் பொருள்களும்  
உகனு நா-
- 40 [ந்]மறையவர் முகனுகொளக் குடுத்த விழுவொகத்து விளங்கு[கு] ம[னு]நெறிநின்] தஸு-  
ரெ-

- 41 தஞ்செய் தரைசு விறற்றிருந்த ஜ[ய]ங்கொண்டசொழந் உ-  
 42 யர்ந்த பெரும்புகழ் கொராஜகெ[க]சரிவ[து]ராந உடை[-  
 43 யா[ர்\*] ஸ்ரீராஜாயிராஜஜெவர்க்கு  
 44 யா[ண்]டு நயஉ ஆவது ராஜெஜ(ர)சிங்கவளநா[ட்டு]  
 45 பொய்கைநாட்டு வுஜுஜெயம் ஸ்ரீகண்டராதித்தச்சருப்-  
 46 [டு]பதிமங்கலத்து பெருங்குறி ஃஹாவலெயொம் இவ்வாட்[டை]  
 47 [வி]ருச்சிகநாயற்று வியாழக்கிழ[மை]ம பெற்ற திருவொணத்தி நாந்-  
 48 று நம்முர் ஸ்ரீகண்டராதித்தசெரிய்வெ பெருங்குறி கூடியிருநு! பணிப்பணியால்  
 49 பணித்து வலாவலுவுவெஸை செய்த பரிசாவது திருமழு வாடி தெவர்கந்திள் க[ண்]டு  
 50 திருமழுவாடி உடையார் கொயிலிவெ சந்திராதித்தவல் திருநுணாவிளக் கொரிய (வள)வ-  
 51 ளவநலலுருடையார் நீலந் குடிதாங்கியான ஜயங்கொண்டசொழ-  
 52 வீரபண்ட[ந்] வைவத்த திருநுநதாவிளக்கு பத்துக்கும் சந்திராதித்தவல் எரிப்பிக்க  
 53 வைத்த நில[மா]வது இவ்வூர் குடிமக்கள் பக்கல் கலைகொண்டெய சி இவ்வூர் தெந்-  
 டிடா-
- 54 கை பொநதா . . யிலில் இரவிசுவகுளாமணிவதிக்கு கீழக்கு அறிஞ்சிகை வாய்க்கா-  
 லுகசு
- 55 வடக்கு னு ஆங்கண்ணாற்று க சதிரத்து மெற்கடைய சி ஸுநி க்கி இதனொமெடை-  
 யு . .
- 56 சி நு ல் சி ஸு ஸு கி ஸு ம் இது னு - ஆந்தர மடக்கி சி ஸு கி ஸு லஸு ம் நின்ற சி  
 ஸு . கி
- 57 ஸு ஸு ம இது ச - ஆந்தர மடக்கி சி ஸு கி ஸு ஸு ம் ஆக சி நு மடக்கி சி ஸு கி ஸு ஸு . ம்  
 58 இங்கெ உ-சதிரத்து மெற்கடைய சி ஸு ஸு ல மெற்கடைய சி ஸு ஸு இது [சு] -ஆந்தர-  
 மட
- 59 க்கி சி ஸு ம் கீழக்கடைய சி ஸு ஸு [இ]து னு - ஆந்தரமடக்கி சி ஸு கி ஸு  
 ஸு ம் ஆ-
- 60 க சி ஸு ஸு மடக்கி சி ஸு கி ஸு ஸு - ம் எ - ஆங்கண்ணாற்று உ - சதிரத்து மெற்கடைய சி  
 ஸு ல்
- 61 வடக்கடைய சி [ஸு] இது அ-ஆந்தரமடக்கி சி கி ஸு ஸு ம் நின்ற சி ஸு ஸு [சு]-  
 ஆந்தரமட-
- 62 க்கி சி ஸு கி ஸு ஸு ஸு ஸு ம் ஆக சி ஸு மடக்கி [சி] ஸு கி ஸு ஸு ஸு ம ஸு-சதிரத்து  
 மெற்கடைய சி ஸு ஸு க்கி
- 63 சி ஸு - ல் வடக்கடைய சி ஸு இது அ-ஆந்தர[ம]டக்கி சி கி ஸு ஸு ம் இதந் மெற்கு சி  
 ஸு ஸு இ[சி]ல் ச-ஆ-
- 64 ந்தரமடக்கி சி ஸு கி ஸு ஸு ம் மெற்கடைய சி ஸு இது னு ஆந்தரமடக்கி சி கி ஸு ஸு ம  
 ஆக சி ஸு மடக்கி சி ஸு ஸு கி
- 65 ஸு ஸு [ம]இங்கெ சும் சதிரத்துக் கீழக்கடைய சி ஸு ஸு -ல் வடக்கடைய சி ஸு ஸு இது னு-  
 ஆந்தரமடக்கி சி ஸு கி ஸு .
- 66 ஸு ம இங்கெ அ-ஆங்கண்ணாற்று க-சதிரத்து சி ஸு -ல் மெற்கடைய சி ஸு -ல் தெற்கடை-  
 ய சி ஸு ஸு
- 67 வடக்கடைய [சி] ஸு ம் ஆக சி ஸு [சு]-ஆந்தரமடக்கி சி கி ஸு ஸு ம் நின்ற சி ஸு ஸு  
 ஆந்தரமடக்கி சி
- 68 கி ஸு ஸு ஸு ஸு ம் [ம]ற்கடைய சி ஸு ஸு க்கி சி ஸு ஸு கீழக்கடையவும் வடக்கடையவும்  
 ஆக சி ஸு
- 69 ஸு ஸு-ஆந்தர[மட]க்கி சி கி ஸு ஸு ஸு ம் நின்ற சி ஸு ஸு -ஆந்தரமடக்கி சி கி ஸு ஸு  
 ஸு ம் மெற்-
- 70 கடைய சி ஸு க்கி சி ஸு -ல் தெற்கடைய சி ஸு இது ஸு-ஆந்தரமடக்கி சி கி ஸு ஸு ம  
 நின்ற சி
- 71 ஸு ஸு [சு]-ஆந்தர[மட]க்கி சி ஸு கி ஸு ஸு ம் மெற்கடைய சி ஸு ஸு க்கி சி ஸு -ல் தெற்-  
 கடைய சி ஸு ஸு -
- 72 ஆந்தரமடக்கி [சி] ஸு ம் இதந் வடக்கு சி ஸு ஸு [சு]-ஆந்தரமடக்கி சி கி ஸு ஸு ம்  
 நின்ற சி ஸு இது [சு]-
- 73 ந்தரமடக்கி சி ஸு ம் கீழக்கடைய சி ஸு -ல் தெற்கடைய சி ஸு கி ஸு ஸு ம வடக்கடைய  
 சி ஸு கி ஸு .

- 74 றம் ஆகநி - ள் இதயி-ஆந்தரமடக்கிநி க்நி ௨ ௩ ள் மநிந்நநிலத்துக்கு தெற்கடைய  
நி [ச]
- 75 இது சு ஙரமடக்கிநி ள் மநிந்நநி ௨ ௩ இது ற-ஆந்தரமடக்கி
- 76 நி க்நி ள் னு னு ௩-ம் [உடந்]நி ச ௨ மடக்கிநி ௨ ௩ ள்
- 77 . . . . . க்நி ௩ இங்கெ ௨-ஆ[ஞ்]சதிரத்து மெ-
- 78 ற்கடை[ய]நி ளு வடக்கடையநி ௩ இது அ ஙர மடக்கிநி
- 79 க்நி ௩ ௨-ம் இதந் தெற்கு நி [௨] ௩ இது ற-ஆஙரமடக்கிநி ௩ ௩ க்நி
- 80 ற ளு ம் தெற்கடையநி சு-ஙரமடக்கிநி ௩ ம ஆக்நி ௩
- 81 மடக்கி [நி] ௨ க்நி ௩ னு ௩ ம் இரங்குவகுலாமணி [வநிக்குக் கிழக்கும]
- 82 விசொழவாய்க்காலுக்கு வடக்கு [க] கண்ணாற்று ச ஙுண்டத்து மெற்கடையநி ளு  
இ-
- 83 து அ ஙரமடக்கிநி ள் ம பரகெசரிவநிக்குக் கிழக்கு அறிஞ்சிகைவாய்க்காலுக்கு வட-  
க்கு
- 84 சு கண்ணாற்று க சதிரத்து மெற்கடையநி ௨ ல் தெற்கடையநி ௩ ம் மெற்கடையநி  
85 ௩ நிக்கிநி ௩ ம் ஆகநி ௩ ௩ ம் கிழக்கடையநி ளு ல் மெற்கடையநி ௩ ம் கி-
- 86 ழக்க[டை]யநி ௩ -ல் வடக்கடையநி ௩ ௩ ம் ஆகநி னு ௩ ல் நி னு இது ற ஆ-  
ஙரமட-
- 87 க்கிநி ச ள் மநிந்நநி ச ௩ இது ங-ஙரமடக்கிநி க்நி ௩ ளு ம் ஆகநி னு ச ௩ மடக்
- 88 கிநி ச ள் க்நி இ ளு ம் ங-கண்ணாற்று க-சதிரத்துநி ச ௩-ல் மெற்கடையநி ௩ இது  
௩-ஆஙர-
- 89 மடக்கிநி ௩ ள் ம் இதந் கிழக்குநி ளு ம் தெற்கடையநி ச இது ற-ஆஙரமடக்கிநி  
௩ க்நி-
- 90 இ-ம் இ[த]ந் வடக்குநி ௨ ச இது சு-ந்தரமடக்கிநி ௨ ள் ம் கிழக்கடையநி ௨ இது  
சு-ஙரமட-
- 91 க்கிநி ளு ம் ஆகநி ச ௩ மடக்கிநி ச ள் க்நி இ இங்கெ ௨-ஙுண்டத்து மெ[ய]கடைய  
நி ளு ல்
- 92 [வ]டக்கடையநி ச-ல் மெற்கடையநி ௩ னு சு-ந்தரமடக்கிநி க்நி ளு ம் அ-கண்-  
ணாற்று
- 93 க-சதிரத்துநி ச ௩-ல் மெற்கடையநி ளு ல் தெற்கடையநி ச ம் வடக்கடையநி ச ம்
- 94 ஆகநி ௨ இது சு ஙரமடக்கிநி ளு ம் நிந்நநி ௨ இது ற ஆஙரமடக்கிநி ளு ம்  
கிழக்க:
- 95 டையநி ளு ல் தெற்கு ஙரமெட்டுநி ளு இது அ-ஙரமடக்கிநி க்நி ளு ம் நிந்நநி  
௨ ௩ ளு ல்
- 96 தெற்கடையநி ௩ ளு இது சு-ஙரமடக்கிநி க்நி ளு ளு ம் இதந் வடக்குநி ௨ இது ற-  
ஆஙரம-
- 97 டக்கிநி ளு க்நி இம் இதந் வடக்குநி ௨ இது சு-ஙரமடக்கிநி ௩ ஆகநி ச ௩ ம் . .  
க்நிநி ச
- 98 ளு க்நி வு ௩ ௨-ஙுண்டத்து மெற்கடையநி ளு ல் நி ௩ ளு க்நி ௩ இது ற-ஆ-  
ஙரமடக்
- 99 கிநி ளு க்நி ளு ளு ம் நிந்நநி ௨ ளு க்நி ௨ இது சு-ஙரமடக்கிநி ளு ளு க்நி . . .  
ம்
- 100 ஆகநி ளு மடக்கிநி ௨ க்நி ளு ளு ளு ம் ஆகநி க ௩ ளு ளு ளு ம் பலதரமடக்கி
- 101 நி னு ச ளு க்நி-வலுந்நி இம் ஒன்மெ ஆலமா அரைக்காணிமிநால் பலதரமடக்கி  
நி மு-
- 102 மமாவரை முந்திரிகைக்கிழ் ஙுமரக்காணி முந்திரிகைக்கிழ் அரையும் திருமுற்றவெளி  
யிலெ இத்தர-
- 103 த்திக் கிழெய் சநிராதித்தவல் இறையிறுக்கப் பெறுவாராகவும இந்நிலத்துக்கு சிலநி-  
யும் ன[நில]
- 104 ங்கள் உழுதகுடினை வெள்ளர்வெட்டியும் கொள்ளப்பெறாதொமாக[வும்] இப்பர்ச  
பணி-

- 105 ப்பணியால்பணித்து திருமழுவாடி உடையார் கொயிலிலெ (டு)கல்வெட்டுவித்துக் கொள்-  
 106 ளப்பெறுவாராகப் பணித்து ஸலாவ்யுவெஷெ செய்து குடுத்தொம் ஹாலவெயொ  
 107 [ம்] பணித்தார் பாகெசரி ஐய்யக்கித் திவாகரக்கிரமவித்ததும் கண்டராதித்தச்செரி <sup>1</sup>

## No. 642.

(A.R. No. 82 of 1895).

IN THE SAME PLACE.

Lines 1 to 42 have been published in the *South-Indian Inscriptions*,  
 Vol. III, Part II, No. 79.

- 43 டை செந்தாமரைகண்ணநாந ஸ்ரீநஜிகெஸூரநம்பி ஸ்ரீ நஜிகெஸூரடெவரை  
 44 எழுந்தருளுவித்து இத்தெவர்க்குத் திருவமுதுக்கு நானொன்றுக்கு அரிசி பதக்கும்  
 45 கறியமுதுக்கு நெல் இருநாழியும் மிளகமுதுக்கு நெல் உரியும் உப்பமுதுக்கு நெ-  
 46 ல் உழக்கும் நெல்பமுதுக்கு நெல் உரியும் விரகுக்கு நெல் இருநாழியும் அடை-  
 47 க்காயமுதுக்கு நெல் உரியும் வெற்றிலைக்கு நெல் உழக்கும் திருவிளக்கு நெய் ஆழாக்கு-  
 48 க்கு நெல் இருநாழி உரியும் திருப்பரிசட்டத்துக்கு நெல் நாழியும் வண்ணத்தா துக்கு  
 49 நெல் ஆழாக்கும் ஆக நெல் ஐஞ்சுறுணி அறுநாழி முழாக்கு இதில் அரிசி பதக்குக்கு  
 50 பதக்கெழுவண்ணம் நெல் தூணி நானாழி முழக்கு நிக்கி நெல் குறுணி ஒருநாழி முழக்கும்  
 51 குறுகூலி நெல் நாரெரியும் ஆக நாள் ஒன்றுக்கு ஊர்க்காலால் நெல் தூணிப் பதக்காக  
 52 நாள் முந்நூற்றறுபதுக்கு நெல் நூற்றெண்பதின் கலம் இதுக்கு உடையார் திருமழ-  
 53 வாடியுடையார் தெவதாநம் கலையமங்கலம் காணியாளரின்றி தெவரெ காணி-  
 54 யாளராக இக்கலையமங்கலமுடைய பிராம-  
 55 ணந் டெவற்கெ காணியாக டெவர் ஸ்ரீபாத[த\*]தெ நிர்  
 56 வாற்த்துக் குடிநிக்கி இத்தெவர்தாநமாக்கியெ தெவரெ  
 57 அனுபொவித்து வந்தமையில இவ்வூரில் பூஞ்செரி.  
 58 யன்று பெர்கூவப்பட்ட திடல் நிலம் இவ்வூர் தொற்றின நாள் மு-  
 59 தல் உழுது நடக்கடவதன்றியெ நிற்குமெல குழிக்கொலர்ல இரண்டும-  
 60 ட்டெ உசரமாய் திடந்த நிலம் மிகுதிக் குறை வுள்ளடங்க வெளி இதில  
 61 ஸ்ரீநஜிகெஸூரடெவற்கு அர்ச்சநாபொகமாக ஸ்ரீநஜிகெஸூர மயக்கல் என்று-  
 62 திருத்திந நிலம் ஒருமாவரையும் உடையாற் காடியருளக் காவெரித் திருமஞ்சநம் வை-  
 63 ப்பார் நால்வற்கு நில மரைமா வரைக்காணியினால் பந்நிரடிக் கொலால் குழி ஆ-  
 64 யிரத்து ஐஞ்சூற்று ஒருபத்து இரண்டினால் இரட்டி குழி முவாயிரத் திருபத்து நா-  
 65 லுக்கு குழி ஒன்றுக்கு ஆள் மூன்றுக்கு ஆள் ஒன்றுக்கு ஆள் நாலும் குழி ஒன்றுக்கு ஆள் ஐ-  
 66 ஞ்சும் குழி ஒன்றுக்கு ஆள் ஆறும ஆக இஹூரத்து ஸ்ரீம[ர]ஹேஸூரரும்  
 67 கரணத்தாறு மறிய நிரவி விழுக்காடு குழி ஒன்றுக்கு ஆள் நாலாக ஆள் ஒன்றுக்-  
 68 கு நெல் குறிணியாக [ஆ]ள் பந்நிராயிரத்து தொண்ணூற்று ஆறுக்கு நெல் ஆயிரத்-  
 69 துஎண் கலமும் இந்த ஸ்ரீநஜிகெஸூரநம்பி ஸ்ரீநஜிகெஸூரடெவற்கு இந்நிலம் திரித்-  
 70 தி இந்நிலத்துக்கு ஊர்க்கு முன்பு பழைய திடல வரிசை மாத்தால நெல கல-  
 71 மாக இறைக்கு உடலாக நிற்கும் நெல் பதின் ஐஞ்சுறுநெ குறிணி நானாழி  
 72 நிக்கி ஸ்ரீநஜிகெஸூரடெவற்கு அமுதுபடி உள்ளிட்டவையிற்றுக்கு அடைப்படி உ-  
 73 டலாம் நெல் நூற்று எண்பதின் கலமும் திருமஞ்சநத்துக்கு உடலாம் நெல் ஐஞ்சு-  
 74 த்து ஒன்பதின் கலநெ இந்நூணிப் பதக்கு நானாழி ஆக நெல் இருநூற்று ஐஞ்சுபத்து  
 75 ஐஞ்சுலம் ஊராஜித்தவல் செலலக்கடவதாகவும் இந்நிலம் உழுகுடிகள் சில்வரி பெ-  
 76 ருவரி மற்றும் எப்பெற்பட்டதும் செய்யக்கடவ ரல்லாதாராக ஆடிசெஸூ-  
 77 ரடெவர் அருளால் கல்வெட்டிக் குடுத்தொம் ஹூரத்தொம் இப்படிக்கு  
 78 இவை கொயிற்கணக்கு நெல்குப்பையுடையார் எழுத்து இப்படிக்கு இவை திருமழுவா-  
 79 டிப் பிச்சந் எழுத்து இப்படிக்கு இவை திருவெகம்பமுடையார் எழுத்து இப்படிக்கு  
 80 இவை அருங்கலமுடையார் திருச்சிற்றம்பல பிச்சந் எழுத்து இப்படி-  
 81 க்கு இவை சிலபாக்கியதெவந் எழுத்து இப்படிக்கு இவை கழுமலமுடையார் குலந்தாந்-  
 82 கியாந நாலாயிரப்பிச்சந் எழுத்து இப்படிக்கு இவை பொற்கொயில் பிச்சந்  
 83 எழுத்து இப்படிக்கு இவை தில்லையாயகப் பிச்சந் எழுத்து இப்படிக்கு இவை  
 84 பிள்ளைக்கடியாந்  
 85 எழுத்து இப்படிக்கு இவை ஸ்ரீகாரியம் புல்லூருடையார் எழுத்து ஹூரத்தார் அருளிச்-  
 86 செய்ய இவ்வெழுத்து வெட்டிநெந் இக்கொயிலில தச்சவாசாரியந் மழுவாடி விரநாந  
 87 கொட்டையூ ராசாரியநெந் இவை எ[ந் எ]ழுத்து இது பதூஹேஸூர ர[கை] [||\*]

<sup>1</sup> After this one line is mutilated.

## No. 643.

(A.R. No. 83 of 1895).

IN THE SAME PLACE.

- 1 —|| ஸ்ரீ ஸ்ரீ ||\* பூ மன்னி யாணர் பொழில் எழுலகும்  
 2 தாமுன் செய் தவத்தால் பருதிவழித் தொன்றிய  
 3 சுரதருவென சுடர்முடி சூடி இருநிலமகளை உ-  
 4 ரிமை[யி]ற் புணர்ந்து திருமகள் பணைமுலைச் செஞ்சார் தீளந்து ப-  
 5 ருமணிமார்வம் பனிவரை நிகற்ப ஜயமகள் செழுந்தண் சந்தனச்  
 6 சுவட்டால் புய மிருக[ய]லைப் பொருப்பென தொன்றி நாமகள் தானும் எ-  
 7 ங்கொமகள் செவ்வாய்ப் பவளதெயொளி படைத் தன்னியாநெனத்  
 8 தவளநன்றி தனித்துடையெனென புக[ழு]ழுகிழிழி சிந்தை மகிழ் நாள்-  
 9 லும் ஒருகுடை நிலவும் பொருபடைத் திகிரி வெயினுங் கருங்கவி இருளினே  
 10 தூர்ப்ப நி[டு]பல் [லூ]ழி எழுகடற்புறத்தலும் கொடாச் செ[ந்]தனிகொ வினி-  
 11 துவாவ [யி]னமுஞ் [சி]லையந் சிதைத்து வாறு[ய]ர் பொன்னெடு மெருவில் பு-  
 12 வி [வி]ற்றிருப்ப உம்ப[ரி]யானே ஒரெட்டினுக்கும் தமபமென்னத் தனித்தனி  
 13 திசைதொறும் வி[ஜ]யலும்ப நிற்ப பசி பகை ஆதிஆனது திது னிங்க மன்னு-  
 14 யிர் தழைப்ப ம[துவ]ரறு விளங்க (த)மாதவர் தவமும் மங்கையர் கற்பும் ஆதி அந்-  
 15 த[ண]ரா[கு]தி [க]ன[லு]ம் மி[த]ழு கொண்டல் விசு தணலும் மெதினி வளமு-  
 16 ம் [ச]ராதி [ய]ரமுக்கமும் [நிதி] அறமும் [உ]றழாது நிகழ்ப பாவும் பழனப்பரப்பும்  
 [ப]-  
 17 ணைக்கை மாவு மல்லது வந்தலை படுதென்றிக் கனவிலுங் காண்டற் க[ரி]தெ-  
 18 ன வருநெதிப் புடையிலும் [பல]வெறு [பு]ள்ளிலு மல்லது சினையெனப்படுத வின்-  
 19 டி நீரை[பெ]ருஞ் [செ]ல்வ[டு]மா டவனி வாழ [ப]ல்வ[வ] தெலுங்க மாளுவ கவிங்க  
 கொசலர் க-  
 20 ன்னர் கடாரர் தென்னர் [க]ரளர் சிங்க[ண]ர் கொ[ந்]ணர் [செ]திகர் வ[ங்க] ரங்கர்  
 மத்தவர் மத்திரர் [க]ங்-  
 21 கர் [சொ]ன[கா] கையகயர் [சி]னரென் றரை[கழ]ல் வெந்த[ரு]ம் அல்[லா]வ[ரை]சரும்  
 முறைமை[யி]-  
 22 ல் [வ]ரிந்த திறை குணர்ந் திறைஞ்ச இமை[ய]ப் பொற்கெ[ர]-  
 23 டியமைய சிவனருள் பெற்று புவனமு[ழு]துடைய[ர]  
 24 னிவன் திருவுள்ளத் தரணிமுழுதுமுடைய[ர]ளென வு[ட]-  
 25 [நி]ருப்ப ஒரும[ணி] வண் மெ[ல்] திருமகள் இருந்ததென அம்பொன் மலர்கொ-  
 26 டி செம்பியனகிழாநடி இவன் திருமணிமார்வத் தருளுட நிருப்ப சொம்பொந் வீர-  
 27 லி[டு]ஹாவனத்துப் புவனமுழுதுடைய[ர]ளொடும் வீற்றிருந்தருளிய கொவி-  
 28 ராஜகெசரி[ப]நூரா[ன\*] திருவனச்சக்கரவத்திகள் ஸ்ரீகுலொத்துங்கசொழ்தெவர்-  
 க்கு  
 29 யாண்டு யெடு ஆவது புவனமுழுதுடைவளநாட்டுப் பொய்கைநாட்டு உ  
 30 டையார திருமழுவாடிஉடையார்க்கு சந்திராதித்தவல் இரவுபகல் த[ரி]து[ன்]-  
 31 [த]ரா[வ்]ளக கெரிய இருங்கொளப்பாடித் திருவரங்கமுடையான் திருச்சிற்றம-  
 32 பலமுடை[ய]ந் இருங்கொளர் இவ்வாட்டை மகரநாயற[று] பூவப்பகைத்து பிரி[தி]-  
 33 வத[மு]ம் வியாழககிழமைய் பெற்ற உத்திராடத்தி நாள வை[வத்]த திருநுந்தாவிளக்-  
 கு  
 34 ஒன்றுக்கு நெய் உழக்காக திருநு[ந்\*]தா[வி]ளக்கு இரண்டுக்கு  
 35 நாள் ஒன்றுக்கு நெய் உரியாக நாள் முன்னுறறு அறுபதுக்கு வெண்டு நெய் நூற்று எ-  
 36 ண்பகி னுழிக்கு வி[ட்]ட சாவா முவாச் செவவ[ரியா]டு நூற்றெண்பதும் பொலிதகர்  
 37 கிடாய் இரண்டும் இத்தெவர்க்கு முன்பு திருநுந்தாவிளக்கு குடிகளாய் ஆ-  
 38 டு கைக்கொண்டு [நெ]யளந்து வருகிற மனறாடிகளில் அவனை வெ-  
 39 [ண்]காடன் விளக்கு காலு[க்\*]கு கைக்கொண்ட ஆடு இருபத்திரண்டரைக்கு நெய்  
 40 இ[ரு]பத்து இருநா[ழி] உரி[யு]ம் உடை[ப]ான சங்க[ர]ந்[ஆ]ன கண்டராதித்தகொன்  
 விளக்கு கா-  
 41 லு[க்]கு கைக்கொண்ட ஆடு இருபத்திர[ண்]-ரைக்கு நெய் இருபத் திருநா[ழி] உரியும்  
 நம்பி  
 42 சு[ந்]தனை வையிச்சயனாகொந் <sup>1</sup>வளக்க [அ]ரைக்காலுக்கு ஆடு <sup>2</sup>பரிந்ஒன்றெ காலு-  
 க்கு நெ-  
 43 ய் பதிந்ஒரு நாழி உழக[கு]ம் நம்பி காரி விளக்கு முற்றுடாமுக்காணிக்க<sup>3</sup> கைக்கொண்ட.  
 ஆடு

<sup>1</sup> Read களக்கு. <sup>2</sup> Read பதின். <sup>3</sup> Read ுகாணிக்கு.

- 44 ப[தி]ந் ஆறெ முக்காவெ அரைக்காலுக்கு நெய் பதிந் அறு னா[ழி] முவுழக்கு ஆழாக்கும்  
அயந்மபி வயி-
- 45 ச்சியநாதகொந் விளக்கு அரைக்காலுக்கு ஆடு பதிந் ஒந்மொகாலுக்கு நெய் பதிந் ஒரு னாழி  
உழ-
- 46 க்[கு]ம் [சி]றியாக் திருமழுவாடி விளக்கு [அ]டு[மெ\*]ர[க]ாலுக்கு ஆடு பதிந் ஒந்மொ கா  
லுக்கு அளக்கு நெ-
- 47 ய் பதன் ஒரு னாழி உழக்கும் திருமழுவாடிச சொக்க-
- 48 கொள் விளக்கு அரைக்காலுக்கு கைக்கொண்ட ஆ-
- 49 பெதின ஒந்மொ காலுக்கு அளக்கு நெய் பதிந் ஒரு நா-
- 50 ழி உழக்கும் கூத்தந் மழுவாடி விளக்கு அரை[ர]க்காலு[க்\*]கு
- 51 ஆடுபதின ஒரு நாழி உழக்கும் பிச்சன் ஆனை விள[க்\*]கு
- 52 (கு) முந்நுமா முக்காணிக்கு ஆடு பதிந் ஆறெ முக்காவெ அரை-
- 53 [க்கா\*]லுக்கு அளக்கு நெய் பதிந் அறு நாழி முவுழக்கு ஆழாக்கும்
- 54 பொன்னா[ர்\*]மெநி வயிச்சியதைன் விளக்கு மாகாணிக்கு ஆடு ஐஞ்சரை-
- 55 யெ அரைக்காலுக்கு அளக்கு நெய் ஐநாழி உரி ஆழாக்கும் சொறந் திருச்சிற்றம்-
- 56 பலம் உடையாந் விளக்கு மாகாணிக்கு கைக்கொண்ட ஆடு [ஐ]-
- 57 ஞ்சரையெ அரைக்காலுக்கு நெய் [ஐ]நாழி உரி ஆழாக்கும் சொள-
- 58 ன் நாதன் விளக்கு அரைக்காலுக்கு ஆடு பதிந் ஒந்மொ காலுக்கு
- 59 அளக்கு நெய் பதிந் ஒரு நாழி உழக்கும் பெரியான் தொண்ட[நு]ம் மாணிக்க-
- 60 ந் குத்தந் விளக்கு காலுக்கு கைக்கொண்ட ஆடு இருபத்திரண்டரைக்கு
- 61 அளக்கு நெய் இருபத்து இருநாழி உரியும் ஆக திருநுந்தாவி[ளக்]கு இரண்டு-
- 62 க்கு னாள் னொந்றுக்கு நெய் [உ]ரிய[ர்\*]க நாள் முந்நுற்று [அறு]பதுக்கு அ-
- 63 ளக்கு நெய் நூற்று எண்பதி நாழிக்குக் கை[க்\*]கொண்ட [ஆ]டு [நா]ற்மொ-
- 64 ண்பது பொவிதகர் [யி]ரண்டும் இவை கைய்கொண்டு சநூலித்த-
- 65 வல் செலுத்தக்கடவொமாக கைக்கொண்டு கவ வெ[ட்]டிவித்தெ-
- 66 றம் மந்ராடிகள் இவனைவொம் பந்மாஹைரா ரகசு —

## No. 644.

(A.R. No. 84 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்வஸி ஸி [||\*] திருமாதர் புலியெறும் பெருமாதர் இ-
- 2 வர் தந் மாதெவியர்களாக மீதொளிர் வெண்குடை யுயர்-
- 3 த்து திண்கவி பெயர்த்து தந் சிறியதாதையாகிய பெருவ-
- 4 வி கங்கைகொண்டசொழனை பொங்கிகல் இருமடிசொழந்
- 5 [எ]ந்நு பொருமுரட் டன் திருத்தம்பியர்தம்முள் வெந்நிகொள் மும்-
- 6 மடிசொழனை தெம்முனை யடுதிந்[ற்\*] சொழபாண்டியநென்றுங்
- 7 நெடுகழல் விரசொழனை படிபுகழ் கரிக்காலசொழநென்றும பொருதொழில் வா-
- 8 ன்வளி தட[க்\*]கை மதராந்தகனை சொழகங்கநென்றும த[ய]ரக் காட[ந்]றிருவுளத்த-
- 9 ந்பொடு கருது காதலர் தம்முள் இத்தலம் புகழ் ரர்ஜெஹுசொ[ழ]னை உத்தமசொழ-
- 10 நென்றும தொ[த்]தணி முகை[ய\*]வி மூலங்கல் முடிக்கொண்டசொழனை இகல் விசை-
- பாலை-
- 11 யநென்றும புகர்முகத்தொழில்மிகு களிற்று சொழகொளனை வார்சிலை சொழகொள-
- நெந்-
- 12 று திண்டிறற் கடாரங்கொண்டசொழனை திருகரகுலத்து சிறப்பமர் சொழஜநகராஜ-
- நென்று
- 13 ம் கனைகழல் படிக்கொண்ட பலபுகழ் முடிக்கொண்டசொழனை சுஹசொழநென்று செஹ-
- மி-
- 14 ழ் பிடிய விரட்டபாடிக்கொண்டசொழனை தொல்புவியாளுடை [நெ]சா[ழக]ந்நகுச்சி-
- ராஜ [நெ]று
- 15 [ஊ]ந் கா[தலா]தம்முள் மெதகு கதிராங் கனைகழல் மதராஜகனை வெல்படை சொழ-
- வல்ல-
- 16 பநெறு மாநச்சிலைக்கை ஓராணைச் செவகனை நிருபெ[னி]பசொழநென்று பருமணிகடர்
- [நெ]மெகுடம் சூட்டி ப-
- 17 டிமிகை சிகழும் நாளிதுள் இகல் வெட்டெழுநு செந்நெண்ணிறல் இ[ரட்]டமண்டல
- மெய்[தி]நகிகளும் நாமெ
- 18 பதிகளும் அநெகம் அழித்தந் வளவநென்னும் மொழிபொருள் கெட்டு வெகவெஞ்சளு
- க்கி ஆஹவமல்-



- 19 லந் பரிபவம் எ[ற்] கிதெந் தெறியிழித் தெழுது செப்பொருக்கி[த்த] கொப்பத்[த]க-  
வையி லுடந் தெறிரென்றமர்
- 20 துடங்கியபொழு தவந் செஞ்சரமாரி தந் [கு]ஞ்ச[ர]முகத்திலு[ம்] குன்று [ற]ழ் [பு]ய-  
[த்தி]லும்
- 21 தந் [ற்]ருத்துடையிலும் தையக்கவும் தந்துடந்(க) களிதெறிய தெ[ர\*]கெழல் விரர் மடி-  
யவும வகையு[ர]-
- 22 தொருதநியநெகம் பொருபடை வழங்கி அம்மொய்ம்[ப]மர் சளுக்கி தம்பி சயசினகதும்  
பொற் புலிகெ-
- 23 சியும் தார் தசபந்மதும் மாநமந்நவரில் மண்டலி அசொகையதும் ஆந வண்புகழ் ஆளும்  
ஆரையது-
- 24 ம் தெறியர் மட்டவி ழலங்கல் மொட்டட[து]ம்கிட்டிய நந்நிதுளம்பதும் எதுமிவர் முதலி-  
நர் எண்ணி-
- 25 வி அரைசரை விண்ணகத் தெற்றி வந்நி[ய] ரெவதும் வயப்படைத் துத்ததுங் கொந்நகில  
படை குண்டமது-
- 26 ம் எந்நிந வெஞ்சிநவரைசரொ டஞ்சிய சளுக்கி குலகுலைனு தலைமயிர் விரித்து மெ-  
ந்நுற நெளித்து பிந்நுற
- 27 நொ[க்\*]கி காலபறி கொடி மெல்கடல் பாய துரத்தி அப்பெ[ப]ர[த]ச் செருக்களத் தவந்-  
விசெத்துருபயநகரக் கரபத்-
- 28 [த்]ரமுதற் பத்திரஜாதி பகட்டரை சநெ[க]மும் மெட்டுடைப் பரிசளு-  
29 [ம்] ஒட்டககிரைகளும் வராகவெல்கொடி முதல் ராஜப்பரிச்ச-மும் ஒப[டி]-
- 30 ய சட்டிஅவவை [அ]துகப்பை எந்நிவர் முதற்நெவியா குழாமும பா-
- 31 வைய ரிட்டமும் எனைட[ந] பிறவு முனைவைபிற் கொண்டு தெந்த்-
- 32 கை[க] அகவையிற் பொற்படை நடாத்தி[தி] கார்கடல இல(கை)ங்கையில மட்டந்
- 33 படைக் கலிங்காமந் [வி][ர\*]சலாமெகனை கடர்க்கதக் களிற்றொடும பட கதிர்முடி [த]-  
டிவி-
- 34 [த்] தெதிலல் விலங்கைக்கிதெவந் மாப்பரண[ந் காத]ல நி[ருவரை களத்தி]டை[ப்]
- 35 [பி]டித்து [ம]ராப்பெரும் புகழ் மிக வளர்த்த[த] [கொப்பர]கெசரிவ துராக உடையார் ஸ்ரீ-  
[ரா]-
- 36 ஜெனூதெவ[ற்]கு [ய]ராண்டு அ ஆவது ரா[ஜ\*]னூசிங்கவள நாட்டு பொ[ய்\*]கைநாட்டு  
தெவதா[ந\*]ம திருட-
- 37 ழுவாடியுடையார் தெவர்ககிகளொம் பூவ-தெசம கங்கையும் கிடாரமும் கொண்டருளிந  
உடையார்
- 38 ஸ்ரீராஜெனூசொழ்தெவர் அணுக்கியர் ஐய்யாறந் செம்பொந் தங்கைக்கூத்தந் உத்தம-  
சிலியார்
- 39 மகநார் சிறுதந்ப்பெருந்த[ரம்] ஸைநாபதி அரையந் <sup>1</sup> கடக்கங்கொண்டசொழந் ராஜ-  
ராஜ அணிமு-
- 40 ரிநாடாழ்வார் திருமழுவாடிஉடைய[ர\*]ர் கொயினில் செம்பு தராவால் எழுகருளுவித்த  
திருமெரி [பொ-
- 41 ந்நார்]மெரியாக்கு திருவமுதுக்கு நாள் ஒன்றுக்கு திருவமுது அரிசி குறுணி நாநாழிக்கு  
ஐஞ்சிரண்டு
- 42 வண்ணம் நெல்லு முக்குறுணி அறுநாழியும் கறியமுதுக்கு நெல்[லு] முந்நாழியும் நெ-  
ய்யமுது இருசெ-
- 43 விடரைக்கு நெல்லு இருநாழியும் தயிரமுது நாழி உரிக்கு நெல்லு முந்நாழியும் அகைடக-  
காயமுதுக்கு வெறுநகா-
- 44 ய் ஆறுக்கு[ம்\*] வெற்றிலை டெ க்கும் நெல்லு நாழியும் திருவமுது பொநகப்பாபை  
ஒன்றுக்கும் கறியமுது சட்டி ஒன்றுக்கு-
- 45 ம் முட்கல இரண்டுக்கும் ஆக உரு நாலைக்கு நெல்லு நாழியும் திருநகாவிளக்கு ஒன்று-  
க்கு எண்ணை உழக்கு-
- 46 க்கு நெல்லு குறுணியும் ஆக நாள் ஒன்றுக்கு நெல்லு தூணிப் பதக்காக நாள் நா- ற்றறு-  
பதுக்கு நெல்லு நூற்-
- 47 நெண்பதிந் கலத்துக்கு வெளி நூறு வரிசையாக வெண்டும் நிலம் ஒந்நெ முக்காலெ ஒரு-  
மாவுக்கு நாங்கள் விற்று-
- 48 குடுத்த நிலமாவது செம்பியந்மாதெவிப்பெரெரிக்கிழ் ராஜராஜந்வாய்க்காலுக்கு வடக்கும்  
குசவர் நிலத்துக்கு மெற்-
- 49 கும திருமெய்காப்ப[ர]ர் நிலத்துக்கு கிழக்கும் பள்ளத்தில் நிலம் ஒருமாவும் இதந் வடக்கு  
பிள்ளையார் உத்தம-

<sup>1</sup> Read கிடாசங்.

- 50 சொழ்தெவர் நம்பிராட்டியார் அரையந் ஜ[ய\*]ங்கொண்டசொழியாராந பஞ்சவந்மா-  
தெவியா[ர்\*] வைத்த திருநு ளாவிளகரு-
- 51 க்கு வீட்ட நிலத்துக்கு கிழககும் வடக்கில் வாய்க்காலுக்கு தெற்கும் உவைச்சந் குறும்-  
பந் திருமழுவாடி நிலத்துக்கு மெக்கும் கண-
- 52 வதி நெத்தாந [ந]நிலத்துக்கும் குசவர் [நில]த்துக்கு வடக்கும் நில மாகாணியும் இத்திரு-  
நுளாவிளக்கு நிலத்துக்கு மெற்கும்
- 53 திருமெய்காப்பாந் அரையந் அழகியசொழந் நிலத்துக்கு வடக்கில் கிழமெலாந பெரு-  
லரம்புக்கு வடக்கும் செம்பிய-
- 54 மாதெவிப்பெ[டு]ரிக்கு கிழக்கும் வடக்கில் தூம்பில் நின்றும் கிழக்குநொக்கிந வாய்க்கா-  
லுக்கு தெற்கும் ஆ-
- 55 க நிலம்இ ரண்[டு]மாக் காணியும் ஆக இவ்விசைத்த பெருநாந் கெல்லையிலும் அகப்-  
ப[ட்\*]டநிலம நா-
- 56 ந்மா வரை இந்நிலம் நாந்மா வரையிநால் ஒந்றெட்டாக்[க] திருவுல[க]-
- 57 ளந்தபடி நிலம் ஒந்றெய முக்காலெ ஒருமாவும் விற்றுகுடுத்து இந்நி-
- 58 [ல]த்துக்கு விலையாக தெவர்பணடாரத்து இவர் ஒடுக்கந காசு எழுபது [இ]-
- 59 க்காசு எழுபதுங் கொண்டு இந்நிலத்தால் வந்த நெந் கொண்டு [இ]த்தெ-
- 60 வர்க்கு இந்நிலத்து செய்தப[டி] இந்நிலந்தஞ் செலுத்தகடவொமாரொநாம் திரும-
- 61 மூவாடியுடையார் டெவர்க்குளொம் இவை ஸ்ரீகொயிற் கணக்கு நெற்குப்பை உடை-  
யாந்
- 62 பட்டாலகந் ராஜெசுரொசொழந் இவை[வ எ]ந் நெழு[த்\*]து பரிகலம் வெண்கல தளிகை  
க நா[ல்\*] நிறை
- 63 ச ந்பத்து எழுபலம் வெண்கல வட்டில் கநால் நிறைஐம்பலம் வெண்கல சட-
- 64 [டு]வம் க நால நிறை ஐம்பலம் தரா கறிக்கால் க நால நிறை [ஐ][ம்]பது தரா வட்டில்-  
கால க நி-
- 65 தை முப்பலம் ஐஞ்சா [ணி\*]ளத்து விளக்கு இரண்டு இரும்பும் மண்ணும் நிக்கி  
தரா நாற்று ப-
- 66 வம் திருக்கழுத்துக்கு சாத்த முத்துவடம் க முத்து உய்சு [ப]வழம் உ ராஜவநம் உ  
கொக்குவாயும் ப-
- 67 கெண்ணும் கொத்த நூல் சரடு உள்பட நிறை முக்கழுஞ்செ முக்காலும் முத்திந்
- 68 பூண்நூல் நூல் நூல் சரடு உள்பட நிறை யெ கழுஞ்செ இரண்டு மஞ்சாடியும் குந்நி
- 69 திருக்காடில் சாத்தும் கொள்பொந்நிநால் கண்டும் பொந்து முள்பட நிறை அரைக்கழ-  
ஞ்செ இரண்டு
- 70 மஞ்ச[ா]டியும் குந்நி திருக்கைகாரை நாலும் திருவடிகாரை யிரண்டும் நிறை பொந்  
பநிநாற் கழுஞ்சரை-
- 71 யெ யிரண்டு மஞ்சாடியும் குந்நி இவையிற்றில் கொத்த முத்தும் நூலும் செப்பாணி  
பந்நிரண்டும் உள்ப-
- 72 ட நிறை நாற்பத்து நாற்கழுஞ்சரையும் முத்துகுடை ஒந்நிநில் சுழல் தூக்கல் உள்-  
ளிட்டு கொத்து நூற்சரடு
- 73 உள்பட முத்து நிறை எய்-திந் கழுஞ்சு செம்பில் பொந் [பூ]சிர மகுடம் க பள்ளிதொங்-  
கல் மகுடம் செ-
- 74 ம்பிந்மெல் பொந் பூசிர மகுடம் [ந] பள்ளிசிலிகை க மெல்படியார் தம்மையாக செய்த  
செம்பு-
- 75 தராவால் வ்யயிம க யுகள இது பநாஹைஸ[ர\*] ரகெஷ [||\*]

## No. 645.

(A.R. No. 85 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] பூ மருவிய புவி யெழும் புவி சூழந்-
- 2 த பொரு[ப\*] பெழுந் தன்னிழல் மருவிய தனி வெண்-
- 3 குடை நீடுழிகள் நிலாப் பரப்பக் கொடாத
- 4 தனிச் செகுகொல் கொள்கை சான்ற வறு-
- 5 சமையமும் வாடாத வைம்பூதங்களு[ம்\*] மறை நான்-
- 6 கு[ம்\*] முத்தமிழு மருபிறப்பினொ டொருமுதலாய் வரு நாணமும் களி-
- 7 க்கறியும் பருவ மாரியும் பலவினையும் பழுந்நறி முழுதுமாகக் கடவிடை யெ-
- 8 முசுட ரன்னந் தன்னபரவினொளி யடலாழி மானிலத்துக் கண்டகரெ-
- 9 னும் வல்விருள் முதலற வெறிநதிட் டெய்தி மன்னவற் கிடியுருமொ-
- 10 த் தெத்திசையிலு மற்றுலாவ பொருபுனியும் புல்வாயு மொருதுறை-

- 11 [ரீ] ருடனுண்ண உள்வெருவுற் றுடல் நடுங்கும் புள்ளு மாவு முடன்  
 12 புண[ர்\*]ந்து கடுங்குலேளுர் குரம்பைநிழ விடும்பையினறி  
 13 யினிது வைக மறந்தலைநின் றெருவ ரொருவரை யிறந் தலை-  
 14 யுற தினிதொழுகப் பெரும்புலவரு மருங்கவினரு நாப்புறு ந-  
 15 ல்விசைப் பாணரும் கொடியவருங் குயிலவரு நாடுநாடுசென்-  
 16 திரவலரா யிடும்பை நிக்கிப் புரவலராய்ப் புகழ்படைப்பச் செலவென-  
 17 த் தென்னவருஞ் சிலையானைச் செரலரு மாலியானைக் காலிங்கரும் வரா-  
 18 கக்கொடி வடவிரட்டரும் வெழிக்கொடி விறல்வெந்தரும் விணைக்கெ-  
 19 ரடிச் சிங்களரும் பாழிப்படைப் பறமன்னரும் மணிநிறைவொடு கழ-  
 20 லைப் பொன்னார் தந்த தனித்தண்டில்  
 21 தநம்புவி தழைத்தொங்க நாமாது சிற-  
 22 ந்தொங்க திருமுழுது நயந்து வுல்கப் பூ-  
 23 மாது திருமார்விற் பொலி வெய்தி விற்றிருப்பத் திருமட-  
 24 ந்தை யெண்டிசை விளங்க திருப்புயமென்னும் பொருப்-  
 25 பிரண்டினும் பொர்மடந்தை நிலமடந்தையும் [பி]ரியாது புணர்[ந்]-  
 26 திருப்பப் பெருநாண்முதற்கும் பிறப்புடன் முன் முன்முல கெத்தவரு நாயகி  
 27 திருமடந்தையும் படிதொற்கு மாதர்மைஞ்ஞையும் பிருதிசுலந் தனி விளங்கப்  
 28 பாரிலெழு சந்திரொதையம் திருவானை வுட நாணை திசை நடாத்துந் தியாகவல்-  
 29 வி கலகவெங்கதிர் மணிமுடி கவித்துப் புவன நறுந்துணை பூ-  
 30 ன்கொம்பு புவனமுழுதுடையானும் புருந்தனைய பெருங்கற்பில் மலாட குலமணி-  
 31 விளக்குத் திருந்து நீத்தில(த) மணிமுறுவற் தெரிவை முக்கொக்கிழாநடிகளும்  
 32 ஊழியுழி பிரியாது வாழி மணம்புண[ர்\*]ந் திரு[ப்\*]பச் செம்பொன் விரவி ழால-  
 33 னத்துப் புவனமுழுதுடையாளொடும் விற்றிருந்தருளிய கொவிராஜகெசரி-  
 34 பதிரான திருபுவனச்சக்கரவத்திகள் ஸீகொலொத்துங்கசொழ்தெவற்கு  
 35 யாண்டு உ-ஆவது தனுநாயற்று அபரபகூத்து நவமியு[ம்] தி[ந்]-  
 36 கட்கிழமையும் பெற்ற அத்தத்தி னுள் வடகரை இராஜராஜ-  
 37 வளநாட்டுப் பொய்கைநாட்டு உடையார் திருமழுவாடி உடையாற்கு  
 38 உத்துங்கதுங்கவளநாட்டுக் குன்றக்கூற்றத்து இரைக்குடி இரைக்குடை-  
 39 யான் இடையன் அரிகண்டதெவன் உலக-  
 40 ளந்தான் அதிகைநாயகன் வைத்த திருது-  
 41 ந்தாவிளக்கு ஒன்றுக்கு இரவு பகல் எரிய நாள் ஒன்றுக்கு நெய் உழக்-  
 42 காக நாள் முன்னூற்றறுபதுக்கு நெய் தொண்ணூற்று நாழிக்கு விட்ட சாவா  
 43 முவாச் செவ்வரி ஆடு தொண்ணூறும் தகர்க் கிடாய் ஒன்றும் விட்டு இவை கைக்-  
 44 கொண்டு செலுத்தக்கடவ திருதுந்தாவிளக்[குக்\*]குடி இடையரில் அரங்கன் வையிச்சி-  
 45 [ய]நாதன் விளக்கு அரைக்காலுக்கு ஆடு பதினொன்றெ காலும் திருவாய்க்குலந் திரு-  
 46 மழுவாடி விளக்கு அரைக்காலுக்கு ஆடு பதினொன்றெ காலும் அரசு சூற்றி விளக்-  
 47 கு அரைக்காலுக்கு ஆடு பதினொன்றெ காலும் உடையான் கணவதி விளக்கு அரை-  
 48 ககாலுக்கு ஆடு பதினொன்றெகாலும் அவனை தாழி விளக்கு மாகாணிக்கு ஆடு ஐஞ்-  
 49 சரையெ அரைக்காலும் திருவரங்கன் தூணன் மாகாணிக்கு ஆடு ஐஞ்சரை-  
 50 யெ அரைக்காலும் திருமழுவாடி கூத்தன் விளக்கு அரைக்காலுக்கு ஆடு பதினொன்-  
 51 றெ காலும் கண்ணந் பெரியான் விளக்கு அரைக்காலுக்கு ஆடு பதினொன்றெ காலும்-  
 52 மாணிக்கன் கூத்தன் விளக்கு அரைக்காலுக்கு ஆடு பதினொன்றெகாலும் ஆக விளக்கு-  
 53 ஒன்றுக்கு கைக்கொண்ட ஆடு தொண்ணூறும் தகர்க் கிடாய் ஒன்றுக் கைக்கொ-  
 54 ண்டு நாள் நூற்றறுபத்துநாலு முதல் நாள் ஒன்றுக்கு நெய் உழக்காக சந்-  
 55 திராதித்தவற் செலுத்தக்கடவொமாமொம் இவ்வனைவொம் இது பந்மா-  
 56 நெற . . . . . ப்படி அ[றி]வென் இக்கொயிற் சிவஸூழணக்காணியுடைய  
 தெவகந்-  
 57 மி [து] . . . . .  
 58 மி கவுஸூந் நெற்குப்பை உடையான் ஆட்கொ[ண்டான்] திருச்சிற்றம்பலமுடையா-  
 னை சொ-  
 59 னெந்திரசிங்கப்பட்டநென் இப் . . . . . இக்கொயிற் கணக்க காணியுடைய-  
 60 நெற்குப்பை உடையான் பட்டாலகந் ஐந் . . . . . முவாடி உடையானை  
 திருவுணழிகை-  
 61 ப்பிரியநெ . . . . . முநிலாய் உடையான் கருண-  
 62 முன் தண்டெழாரமம்பி எழுத்து [எ]லம்பக்கிழார் ஈரடிவத்தா-  
 63 [ராய]ந் எழுத்து இப்படி அறிவென் கொயிற் கணக்கு நெற்குப்பை உடையான் ஆளு-  
 டைய-  
 64 [ர]ன் ஆராஅமுதான நாற்பத்தெண்ணாயிர பிரியந் எழுத்து  
 65 இவன் இட்ட தராக் குத்திவிளக்கு க-நால் நிறை உாகூய உ

## No. 646.

(A.R. No 86 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கடல சூழ்ந்த பார்மாதரு[ம்] பூமா[த]-
- 2 ரும் கலைமாசரு[ம்\*] அடலசூழ்ந்த பொர்மாதரும் சி-
- 3 . . . . . [மா]தரும் அமந்து வாழ [ந]தற்க-
- 4 டல் சூழ் புவிமெழும் பாறகடலபொ[ற்] புகழ் பரப்ப ஆதி-
- 5 [யு]கமாமென்[ச] சொதிமுடி புனைந்தருளி அறுசமைய மும் ஐ-
- 6 ம்புதழும் நெற்றினறி புவி காக்கத் தென[ந]வா செலவர் தெ-
- 7 விங்கர் கன்நடர் விலாடர் கவிங்கர் முதலாங் கொற்றவர் வ-
- 8 னது குடிமை செய்ய ஒற்றை வெண்குடை உலகு தனி கவிப்-
- 9 ப வாழி பல்லாழி ஆழி நடாத்திச் செம்பொன விரலிஹ-
- 10 ாஸநக்க உலகுடை [மு]க்கொக்கிழாநடிகளொடு-
- 11 ம் வீற்றி நனதருளிய கொப்பரகெசரிபதூரந திரிபுவனச்ச[க்]-
- 12 காவந்த[க\*]ன ஸ்ரீராஜாயிராஜவெவர்கு யாண்டு ச ஆவது ள நாஉயெ
- 13 னால் வடகரை இராஜராஜவளநாட்டு பொயநகநாட்டு உடையா[ர்\*] திருமழ
- 14 பாடி உடையார்க்கு ஜெயங்கொண்டசொழமண்டலத்துப் புவிபூர்கொட்-
- 15 டததுக் குலொத்துங்கசொழவளநாட்டுக் குளப்பாககத்து விசையந-
- 16 ல் பூருழாள் வெளாள் வனநாயகநான மலையபி[ய]ராஜா
- 17 [உ]டையர்க்கு சந்திராதித்தவ[க்] இரவு பகல் திருநுனதாவிளக்கு எரிய நாள்
- 18 க க்கு நெய் உழக்காக நாள் நாசுய்க்கு நெய் கூயெ நெ[ய] தொண்-
- 19 னூற்று நாழிக்கு விட்ட சாவா [மு]வா செ[வ]ரி ஆடு கூய [பா]ஷிதகா க
- 20 இல்வாடு தொண்ணூறும் பொலிதகர் ஒன்றும் [க]-
- 21 [ங்\*] கயகொண்டார் பெரியான் வெண்காடன கொண்ட ஆடு . . . . .
- 22 பதி[ன்\*] ஒ[ன்\*]றெ கால் நம்பி கா[ரி] கொண்ட ஆடு அஞ்சரையெ அரை[க்\*]க[ா]-
- 23 ல் கண்டராதித்தவகான் ஆடு அஞ்சரையெ அரை[க்\*]கால சந்தன் தெந்-
- 24 றி ஆடு அஞ்சரையெ யரைக்காலும் அய்யநம்பி வயிச்சயநாதக்கொன ஆடு
- 25 அஞ்சரையெ யரைக்காலும் தொண்டன் இளையான் உள்ளிட்டா[ர்\*] ஆடு பதி[ன்\*]
- ஒற்றெய் (கா)-
- 26 காலும் இராஜென் திரசொழுகொன் அரியான் [வ]யிச்சிய . . . . . ஆடு அஞ்சரையெ
- யரைக[க]-
- 27 . . . . . திருமழபாடிக்கொன் நம்பி [ஆ]டு அஞ்சரையெ யரை[க்\*]காலும் காரி தெ-
- வந் ஆடு அஞ்சரையெ
- 28 . . . . . உழபடுவார் உடையா[ர்\*] ஆடு ருஇஹு[ம்] . . . . .
- 29 அரைக்காலும் உதையஞ்செய்தான் சூரியன் கொண்ட ஆடு[க்\*] உயெஇம் [||\*]

## No. 647.

(A.R. No. 87 of 1895).

ON THE WEST WALL OF THE SAME PRAKARA.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] [தி]ரு[மா]தர் புவிமெழும் பெருமாதர் [இ]வர் தமா-
- 2 தெவியர்களாக நீதிபுள் [நிக]மு நா[ளி]து [ளி]கல் வெட்டெழுந்து செ[ற்]-
- 3 ம[ரு]மணிக் கொப்பத்து ஆஹவமல்[வன்]நொ[டு] பொர்ஜயம் புரியுங்[கா]-
- 4 லை அருநிகர்த் தன் றிருத்தமையகைய [ய] . . [நி]ல் ராஜாயிராஜந
- 5 முன் நிகல்லொடு மிகவந்[து] டெ . . . . . வி[ச]ம்பெ-
- 6 ற்றி அந்தரவாளத் தரம்பைய ரெதிர்கொள இந்திரலொகம [டு]மய்கிய
- 7 பின்பு குந்தனர் ஆடற்ப்ப குடைந்து தன கடற்ப்புபடை கெடக்கண் டஞ்சல-
- 8 ன்சலென் மருளித் த[ன் கு]ஞ்சர மெறிக் கன்ளுடகர்மெற்க் [கூ]ற்றெ[னத் க] டாவித்
- தெரி-
- 9 க[ண] மு[த]லியர் பொருபடை வழங்கி மொய்யம்[பு]யல் ச[ளு]க்கி தம்பி ஜயசிங்க-
- [னு]ம் பொர்ப்பு-
- 10 லைக்கெசியும் [தா]ர்த் தச[ப]ந்நீனும் நந்நிதுளம்பனும் எனு மிலர் முதலியர் எண்ணிவி
- அரை[ர]-
- 11 சரை விண்ணகத் தெற்றி ஆயிடை எதிரந்த கார்சிலை துர[ந்]த செஞ்சரமாரி தன் குஞ்-
- சர முகத்தினு-
- 12 ம் [தன் றி]ரு[த்]தடையி[னு]ம் குன்றறுபுயத்தினும் த[ர\*]ககவும் தன்னுடன் களு-
- தெறிய டெ-

- 13 த[ர\*]கெழல் வீரர் மடியவும் வகையா தொ[ரு]கநி அநெகம் பொருபடை வழங்கி மொ-  
ய்ப்பு.
- 14 யல சளுக்கி தளமிக்க வெழத்தை மிடல் கெட மிட்வேத்து ஒற்றரை வெருவத்தூர்-  
துற்சயன்
- 15 மற்றவன் தம்ப[ப]டை பொகவிட்டு அப்பக டிழிந்ஊ குல குலகுலைஞ்சு தலைமயிர் விரிந்து  
மின்னு-
- 16 ற நெளித்து [பி]ந்துற நொக்கி வன்[னி]ய ரெவ[னு]ம் வன்பரடைத் து[த்]தனும் கொ-  
ன்நவில் படை-
- 17 க் குணமயதம் வென்ற வெஞ்சிந அரைசர்ஓ டஞ்சி வெருவி விழித் தொட மென்கொ-  
ண்டான் குருமதிரகா-
- 18 பத்திரமுதல் பொருகளி றநெகமும் பரியற்றொ[டி]ய குரு[கி]யும் உரிய தெ[வி]யரை-  
யும் வராகவெல்கொடி மு-
- 19 தல் ஈராஜபரிச்சகமும் எரையநர் பெறவு[ம்] முனைவையில் கொண்ட பொர்க்கலனாத  
பொர்க்கலநாகத்துப்-
- 20 [ப]ரர்க்கிவரானொந் முந்(ந்) செய்தநியாதந பிந் நான் செ[ய்]துமெந் நெண்ணக்கரியது  
கை[யக]லந்[த]ந்நீநர் படை த-
- 21 டரத் த[ந்]றி[ரு]மெநியில் பசம்பு[ண்]மொழி நிர புதம்புநலால நிக்கிநபொல் அக்கருங்-  
[கள]த்தெய் விசை அ-
- 22 விஷெகம் விசையிகச் செய்து [வி]சிக்காஸநந் திரயவிட்டுப் பொந்து கங்காபுரி புகு-  
தருளிந இந்துதொ[று]-
- 23 மியாவருஞ் செய்தநியாதந [இ]க(ல்)லொழுக்கந் தொந்து தந் திருகாதலநந ஒதலர்  
தருநகால் சங்கைகொ-
- 24 ண்டசொழநையும் ஆங்கவந் திருமகநந இருநிலங்காவலந் ஆளவகபெருமானையும்  
வெந்நிகொள் த-
- 25 ந் திருத்தம்பியர் தம்முள் வந்நிறல் வளவந் மும்முடிசொழநையும் களப்படை விர-  
சொ[ழ]நையும் வெல்-
- 26 படை மதுரா[ஊ\*]கை[ந]யும் பார்அணி [கிர]டொள் தந் திருமகந் ஈராஜெஊ[சொ]ழ  
நையும் தராபகி இ[ரு]முடிசொழந் ரா-
- 27 ஜாயிராஜந் சருகி மெநகுணருஞ் சொழபாண்டியந் வார்சிலைத் தாரை-
- 28 க் கரிகாலசொழநெ[ந்து] சொழகங்கந் ரெடுகெழல் உத்தமசொழநெ-
- 29 ந்றும் சுடர்நறுமணிபுரை திருமுடி சூட்டி தெந்நவர் முதலியர் நி-
- 30 ருபரைத் தாங்கவர் இருநில மாள நில மவர்க்கருளி கார்க்கட [வி]லங்கை-
- 31 யில் பொர்ப்படை நடாத்தி மிடர்படைக் கலிங்காமந் விரசலாமெகரை-
- 32 க் கதந்க் களிர்ரெடும் கதிர்முடி தடிந்து தந்பிந் பொந்தையில் கொப்பத்து
- 33 வந்தழி சளிக்கி வந்தெயதிய பரிபவம் இந்நா கிக[ல]மர் செய்து நிக்ருவந்நெ-
- 34 ந்று சிந்தையுள் கருகி இந் மர்யிந் நிக்று தந் ப[ந]தமர் பல்விரந்தலைநிந் [று]வ-
- 35 ர்க்கடல் கிளகதெநப் படை பரப்பி வனு தொந்நி அந்நூர் கவிமுடக்காற் தமர்பு[ரி]ய  
வந்த தண்[ட]
- 36 நாயகந் வா[ல]ரதெவறும் திண்டிறல் வல்[வி]யர்முதல் பல படை அரைசரும் பொர்க்-  
களக் கவி-
- 37 ய இருகையர் முதலிநர் மந்நவர்தம்மொடு மெந்தலந் விக்கலநொடு தந்காலை யழிந்து  
[சளு]-
- 38 க்கி கெட்டுடைதர மண்டமர் புரிந்து தந் தண்டிந்முந்பிந் செந்ரெருதகி வெழமுடைந்-  
துடந் நொட
- 39 ஆங்கவரை இருமடி மெந்மெந் கொண்டருளிப் பொருவழி மாப்பெரும் புகழ் மிகவளக்  
கொப்பரகெ-
- 40 சரிபதாரந முடையார் ஸீ[ரா]ஜெ[ஊ]ஜெவர்க்கு யாண்டு கூ ஆவது இராஜெஊ[ரி]-  
சிக்கவளந[ா]-
- 41 ட்டிப் பொயிகைநாட்டு டெவதாநக்ருமழுவாடி உடையாற்கு சாத்தியருள மாதெவந்  
விரகொளந்
- 42 அயிராஜராஜமு வெந்தவெளந் இட்ட மஊ[ர]வஹ்மாக செய்த பொற்பு க-ன[ல்\*]-  
பொந் கூ பிடிம் இ-
- 43 தில் நடுவு நாயகநாக வைத்த நிலம் க-னா நிறை எ ிடி ஂவம் ஆக கல்லுட்பட குடி-  
னாளுக்கல்லால நிறை
- 44 கூய[எ] ிடிஂவ இது மாடைக்கு ஒன்பதரை மாறி இதுக்கு காரையாக செய்திட்ட  
தகடு க-ன[ல்\*] நிறை நுப-
- 45 ம் இது மாடைக்கு ஒன்பதுமாறி கந்நவஹ்மாக இட்ட பொற்பு உ-ன[ல்]பொந் யகப  
இது மாடைக்கு அமைமாந்-

- 46 றுந் நறுபொந்நிந் மாணளிதாக செய்த இதடக்கு உயம் நடுவில் மொட்டு க ம ஆக உடு உயக [னல்]பொந்
- 47 ன்னாஊஊ இது ஒந்[பது] மாறி உடையார்க்கு தயிர்பொநகம் அமுது செய்தருள இட்ட வெ[ள்\*]ளிக் கச்சகொ-
- 48 ரம் க-னல் வெள்ளி ச[யஅ] ப சந்தநக்காப்பு சாத்தியருள இட்ட வெள்ளி வட்டில் க னல் வெள்ளி யஎப
- 49 திருமஞ்சந மாடியருள இட்ட செப்புமகுடம் க-னல்[ல்\*] நிறை உயடு-ல் கைக்கச உ-சாண ரை நிளத்து தராவிளக்கு
- 50 க னல் உட்கரு உட்பட நிறை றல் பொந்பூசிற செப்புமகுடம் கயூயஉஅஊ இட்ட உத்தரியம் க பொந்ஊ மு-
- 51 த்துவடம் க முத்து நாயுந துற்கையாற்கு செய்த காறை க பொந் திருநாமம் க பொந் ிி
- 52 ஂ உகூழினமுத்திகளுக்கு செய்த மொதிரம் கபொந் உடையார் ஸ்ரிவிரராஜேஜுதெவர்க்கு
- 53 யகந அஊ செய்த பட்டம் க பொந் யகபயி ி பொந் பூசிற செப்பு மகுடம் சயூச அஊ இட்டபொ-
- 54 ந் ிிஊ லுந்பு கல் வெட்டுப்படி மகிரபுஷ்டமாக செய்த பொந்பூவில் தச்ச தகடு க- பொந்சபம் யகயந அஊ இட்டுப் பண்டாரப் பொத்தகத்து முதலுண்டாய் இதகொ- டுங் கூட செய்த பொந்பூ க பொந் ிிஊ
- 55 அழிச்ச செய்து கொத்த காறை க கூபஎஂஸ [||\*]

## No. 648.

(A.R. No. 88 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திரிபுவனச்சக்கரவர்த்திகள் கொளெர்மெல்கொண்டருளிய
- 2 ம[ஊ]ராஜாயிராச நரபதி ஸ்ரீ இராசெந்திரசொழ்தெவற்கு யாண்டு நயக ஆவது
- 3 எதிராமாண்டு வுச்சி[க\*]நாயற்று அபரபகூத்து பஞ்சமியும் புதன்கிழமையும் [டு]-
- 4 பற்ற [ஆயி]வெயத்து நாள் இரா[ச\*]ரா[ச\*]வளநாட்டு பொய்கைநாட்டு உடையார் திரு-
- 5 மழ[பா]டி உடையார் கொயிலில் ஆதிசனேஸ்ர ரதெவர் அருளால் கன்மிகளுக்[கு\*]
- 6 இன[ராய]நார் கொயிலில் திருநந்தாவிளக்கு குடிமக்களில் தொண்டப்பாடி உடை[யா]-
- 7 ன் மகன் த . . . . ரனும் செல்வகொன் மகன் அல்லாளனும் செம்பியதரை[ய]-
- \* கொன் மகன் பெரமனும்
- 8 எமப்பெர்க்கொன் வயிரவனும் இவாட்டை காத்திகைமாஸத்து ஸ்ரீபண்டாரத்து நாங்க
- 9 ள் கை[க்\*]கொண்ட செவ்வாடு தொண்ணூறும் கை[க்\*]கொண்டமையில் இதுக்கு உபையமாக
- 10 மாசம் ஒன்றுக்கு நாங்கள் அளப்பதான செம்பியன்மாதெவியால் அளக்கும் நெய் நா-
- 11 னுழியும் முன்னின்றர் சந்திராதித்தவரை எங்கள் குடியிலாரும் [அள]ப்ப[ப]தாக கை[க்\*]கொ-
- 12 [ண்ட]மைக்கு உ
- 13 ஆளி[மாதம்] முதல் குறுக்கையுடையான் திருவையாறுடையான் பண்டாரத்து கைக்- கொண்-
- 14 ட [செவ்வா]டு இருபத்தைஞ்சும் தகர் ஒன்றும் கைக்கொண்டு மாதம் ஒன்றுக்கு செம்பி- யன்மாதெவி-
- 15 யாவெ நாஊ . . . . . க்ககடவதானமைக்கு [||\*]

## No. 649.

(A.R. No. 89 of 1895).

ON THE SOUTH WALL OF THE UTSAVAVIGRAHA SHRINE IN THE SAME TEMPLE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொச்சடைப[ன்மரான] திரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீசந்தரபாண்டிய- தெவர்க்கு யாண்டு ந ஆவது வுஷ்டிகநாய[ற்\*]று வுஷ்டிககூத்து ஷ்டியும் புதன்- கிழமையும் பெற்ற உத்திராடத்து நாள் வடகரை
- 2 ராஜராஜவளநாட்டுப் பொய்கைநாட்டு உடையார் திருமழபாடி உடையார் கொயில் ஆரியக்கண்காணி சாணியுள் எதிரொப்பிலாதானை சந்தரப்பட்டனும் இவனையெ முதுகண்ணைகஉடைய இவ-
- 3 ன் லுராகா பெருமாள்பிள்ளையாக அருளாளப்பட்டன் மகன் பொன்னூர் மெனிப்பட்டனும் இச்சந்தரப்பட்டனையெ முதுகண்ணைகஉடைய இப்பொன்னூர்மெனிப்பட்டன் மாதா உமையாண்டாரும் இவ்வனைவொ-

- 4 ம் உடையார் திருமழபாடி உடைய நாயனார்க்கு திருமஞ்சனம்புறமாக நாங்கள் குடுத்த கழுகந்தொட்டமாவது இன்னாயனார் தெவதானம் எடுத்தபாதநல்லூரில் திருவெள்ளறைவதிக்கு கிழக்கு கொ-
- 5 ந்தக்கன்மாதெவி வாய்க்கு<sup>1</sup>காலுக்கு வடக்கு ௫-கூ உ-சதிரத்து எங்கள் காணியான பள்ளம் என்று பெர்கூவப்பட்ட ஊறபடி நீ-ஓ இந்நிலம் அரைமாவும் திருமஞ்சனம்புறமாக நாங்கள் விட்ட-
- 6 மையில் இதுக்கு திருமஞ்சனம் எடுக்கும் திருமெரிக்கு ஜீவனத்துக்கு வெண்டுவது இன்னாயனார் திருநாமத்துக்காணி விளைநிலத்திலெ விட்டு இக்கழுகத் தொட்டம் திருநாமத்துக்காணியா-
- 7 க கல்வெட்டிக <sup>1</sup>

## No. 650.

(A.R. No. 90 of 1895).

ON THE WEST WALL OF THE SAME SHRINE.

- 1 லுஷி ஸ்ரீ [||\*] கொச்சடைவழி-ரான திருவனச்சகுவத்திகள் ஸ்ரீ[ஸு]ரபாண்டிய-தெவர்க்கு யாண்டு உவது மெஷநாயற்று சுபரபகூத்து சதுக்ரீயும் சனிக்கிழமையும் பெற்ற முலத்து நாள் வடகரை ராஜராஜவனநாட்டு பொய்கைநாட்டு உடையார் திருமழபாடி உடைய நாயனார்க்கு<sup>1</sup>கு சுத்தமவிவளநாட்டு பாம்புணிக்கூற்றத்துப் பாம்புணிகிழான் மல்லாண்டானை சொகொனென் இந்நாயனார்
- 2 கொயிலில் நடிமஹாகாளன் திருவாசலில் செவிக்க நாள் பண்ணி இட்ட திபமாலைக்கு விடும் எண்ணைக்கு வுஷ்டெயம பெரும்புலியூர் ஆடி மௌதமன் ஆராஅமுதபிரியாதானை திருநட்டமாடிஊட்டன் பக்கல் விலைகொண்ட கண்டராஜிகுச்சதுஷ்டெய-லத்துப் பிடாகை எடுத்தபாதநல்லூரில் இந்நாயனார் தெவதானமாயப் பிறிந்த நாடறிபுகழ்விளாகத்து கொடை நிலையு இந்நாயனார் தெவதானம் கரு-
- 3 னாகநல்லூர்ப் [பி]றிந்த குலொத்தங்கசொழமங்கல சிலைகூ வ-ம் எடுத்தபாதநல்லூர் திறப்பு நத்தமனை சிலைகூ வ-ம் ஆக சிலைகூ இந்நிலம் நாலெ காணிக்கிழரையும் இவ்வாண்டுபொசான்முதல் திருவிளக்குப்புறமாக திருநாமத்துக்காணியா-க[க்] குடுத்தமையில் இன்னிலத்து இறைமிகுதி கொண்டு சநூஜிகு]வரை இவ்விளக்கு எரிப்பதாக விட்டமைக்கு இவை பாம்புணிகிழான் மல்லா-
- 4 ண்டானை சொகொன் எழுத்த வ

## Nos. 651 &amp; 652.

(A.R. Nos. 91 &amp; 92 of 1895).

ON THE SOUTH WALL OF THE CENTRAL SHRINE IN THE SAME TEMPLE.

## No. 91.

- 1 லுஷி ஸ்ரீ [||\*] திரு மன்-
- 2 னி வளர இருசில மடடை-
- 3 [ஊ]யும் பொர்ச்செயப் பா-
- 4 வையம் சிர்த்தரிச் செ-
- 5 ல்வியும் தந் பெருகெவிய-
- 6 ராகி இன்புற நெடுகைய ருழியு ளி[டை]-
- 7 துறைநாடும் துடர்வநவெலிப் படர் வ-
- 8 நவாசியும் சுள்ளிசூழ் மதிள் கொள்-
- 9 ளிப்பாக்கையும் நண்ணற்கருமரண்
- 10 மண்ணைக்கடக்கமும் பொருகட விழ-
- 11 த்தரையர்த முடியு மாங்கவந் மெவி-
- 12 ய ரொங்கெழில் முடியும் முன்னவர் [ப]-
- 13 க்கல் தென்நவந் வையத்த சுஊ[ர]-
- 14 முடியும் இனிர நாரமும் தென்றிசை ஈழ[ம]ண்டல முழுவதும் எறி-
- 15 [ப]டைக் கொளந் முறைமையில் சூடும் குலநமாகிய ப[வ]ர் புகழ் முடி-
- 16 யும் செங்கதிர் மாலையும் சங்கதிர்வெ[லை]த் தொ[ல்\*]பெருங்காவல் பல பழ-

<sup>1</sup> The syllables குடுத்தொம் have not been incised.

- 17 னீவ்ம் செருவில் சிநவி இருபத்தொருகா லரைசுகளை கட்ட பரசராமந் மெல்வ-
- 18 ருஞ் சானீமற்றீவரண் கருதி இருத்திய செம்பொற் றிருத்தகு முடியும் பயங்கொ]-  
டு பழிமிக முயங்கியில் முதுகிட் [டொ]ளித்த சயசிங்கந் அளப்[டு]பரும் பு[க\*]ழொடு  
பீ[டி]-
- 20 ய இரட்டபாடி எழரை இலக்கமும் கவநதிக் குலப்பெருமலைகளும் வீக்கிரமவிர சக்க[ர]-
- 21 கொட்டமும் முதிர்வடவல்ல மதுரமண்டலமும் காமிடைவள நாமணைககொணை-
- 22 யும் வெஞ்சிலைவிர பஞ்சப்பள்ளியும் பாசிடையழந மாசு[ணி]தெசமும் அ-
- 23 யர்வில் வண்கீர்த்தி(ய) யாகிரகரவையில் சனீரந் தொல்குலத் தீனி-
- 24 ராதனை [னீ]னையமர்க்களத்தூக் கிளை[ய]ரடும் பிடித்து
- 25 பலதநத்தொடு நிறைக்குலத் தநக்குவையும் கிட்டரும் செறிமிளை யொட்ட-
- 26 விஷயமும் பூசரசெர் நல்(க்) கொசலைநாடும் தநம்பாலரை வெம்முணை [ய]-
- 27 ழித்த வண்[டு]றை சொலைத் தண்டபுத்தியும் இரணசூரனை முரணுகத் தாக்-
- 28 கித் திக்கணகீர[த\*]தித் தக்கணலாடமும் கொவிண்ச்சனந் மாவிழி கொடத் தங்-
- 29 காத்சாரல் வங்காளதெசமும் தொடுகடல் சங்குவொடை மஹிவாளரை
- 30 வெஞ்சமர் [னீ]ளாகத் தஞ்சவித்தருளி ஒண்டிறல் யாரையும பெண்டிர் ப-
- 31 ண்டாரமும் தித்திலநெடுங்கட லுத்திரலாடமும் வெ-
- 32 றிமலர் திர்த்த தெறிபுநல் கங்கையு மாப் பொருதண்-
- 33 டாம் கொண்ட கொப்பரகெலரிபகராந உடை-
- 34 யார் ஸீராஜெஹ்சொழுவெ வர்க்கு யாண்டு
- 35 யச ஆவது நா[ள\*] எய ராஜெஹ்லிஹவளந[ர\*]-
- 36 ட்டு பொ[ய\*]கைநாட்டு தெவதானம் திருமழுவா-
- 37 டிஉடையா[ர்] விமானம் முன் [வாங்]கிச் செ -
- 38 ய்கிறபொது இ
- 39 ஸீவிமானத்த[ள்]-
- 40 ன கறப்படிமாறறு
- 41 சொர்த்த பொத்த -
- 42 கப்படி மிளக கல் -
- 43 வெட்டுவிக்கவென்-
- 44 று தண்டநாயக்க-
- 45 ன உயயக்கொண-
- 46 டான்வளநாட்டு வெ]-
- 47 ண்ணாட்டு ஶ்ரஹெ-
- 48 தயம கௌளான[க]-
- 49 சசதுவெ-திமனக-
- 50 [ல\*]த்து நராக்கண் இரா-
- 51 மன் அருமொழிய[ர\*]-
- 52 ன உத்தமசொழ-
- 53 ஶ்ரஹமாராயன் ஓ-
- 54 லை தமக்காக இடு-
- 55 உவர்க்கு ஸீகாய-ஹ் செயகிற விற்காவுடையாந்
- 56 குளவன் சொழனுக்கும் அரங்கலமுடையான் பட்டா-
- 57 வகன் தூதுவனான திருமழுவாடிப் பிச்சனுக்கும்
- 58 டெவர்க்கீகளுக்கும் இந்நாட்டு ஸீகண்டராஜித்தசது-
- 59 வெ-திமங்கலத்து வவெஹ்பார்க்கும் பெரும்புவி-
- 60 யர் வவெஹ்பார்க்கும் ஒலைவரக்காட்ட ஸீகாய-ஹ்
- 61 செய்கினற விற்காவுடையான் குளவன் சொழனு-
- 62 க்காக ராஜராஜத்தெரிந்தபரிவாரத்து களத்தார் களமன் பினையனும் அருங்கலமுடை-  
யான் பட்டாலகன் தூதுவனான திருமழ-
- 63 வாடிப் பிச்சனும் கண்காணியாலும் இத்தெவர் டெவகழீக் கணக்கு அ[ை]ரயன் மதுரா-  
ககளுந சொழ பெருங்காவிதிக்காகக் கணக்கெ.
- 64 முதுகின்ற ஶ்ரஹ் ஊரான் பட்டாலகதும் எதிர்க் கணக்கு இவ்வூர் ஶிவஸூரஹணந்  
கவுஸிகன் நெற்க்குப்பை திரு[ம\*]ழுவாடி கணக்-
- 65 காகவும் திருமழுவாடிஉடையாரைத் திருவாராதனை செ[ய்]யும் பெருந்தொட்டத்து  
காவிணியன் வெங்கடவன் மழுவாடியும் இவ்வூர் ஶிவஸூர-
- 66 ஹணன் கௌசிகன் கொடிகாவன் கௌசரியும் புல்லாவி கூத்தன் கணவதியும் கௌசிகன்  
தெறன் மழுவாடியும் உவச்சந் சிற்யான் குறும்ப-



- 67 னும் கண்டன் சத்துருகண்டனும் வெண்காடன் கணவதியும் திருமெய்காப்பான்  
மணியன் கணவதியும் நாநாற்றவன் பெருவழிக்  
68 காரியும் ஸ்ரீகொயிலில் பணிகடவ இடையன் காரி அரையனும் அரங்கள் மழுபாடியும்  
ஆக இவ்வனைவர் கண்காணியாலும் ஸ்ரீகண்டராதித்தச-  
69 துவெ[ஃ\*] கிமங்கலத்து லீலாவலெயார்க் கமைந்த ஸ்ரீபரகெசரிச்செரி முன்புறத்து  
சிவகுமாரஉஸ்புரியனும் ஸ்ரீகரிகாலகநுச்செரிக் கிராஞ்சி [ஹி]-  
70 லுணுககன் ஸ்ரீவாஸுடெவலுதும் ஸ்ரீசிவிதன் கம்பகச்செரி இனையநாராயணக 73-  
வித்தனும் கண்காணியாலும் ஸ்ரீ[கரி\*]காலகநு-ஃச்செ-  
71 ரி லீலுந் கந்தன் பூகனான யலுப்பிரியன் கணக்காகவும் பெரும்புலியூர் லெலெக்  
கமைந்த கா[ஸ்]வன் காட நாகனும் [ஆ]ரிதன் அர[ங்]கன் இரா-  
72 மனும் கண்க[ர]ணியாலும் வெ[ள]தரைய[ந\*] அரங்கள் மதுராசுந் கணக்கிநாலு[ம்]  
ஆக இவ்வனைவர் கண்காணியாலும் இவ்வனை[வர்] கணக்கினாலும் கல்வெட்டு  
73 விதிப்படி முன்பு கல்வெட்டுச் சொரத்தபொத்தகபடி[ஃ\*]

## No. 92.

திருமகள் பொலப் பெருநிலச் செல்வியு னநக்கெய் உரிமை பூண்டமை மநக்கொளக்  
காணுநர்ச்சாலை க[ல]மறுத்தருளி வெங்கை-

- 74 நாடும் கங்கபாடியும் துளம்பாடியும் தடிகைபாடியும் குடமலைநாடும் கொல்லமும்  
கலிங்கமும் எண்டிசை நிகழ்தர ஈழமண்டலமும்  
75 இலட்டபாடி எழரை இலககமும் திண்டிமல் வென்றதண்டாற் கொண்ட தன்நெழிவ  
வளர்ஊழியுள னெலா யாண்டுத் தொழுதகை விளங்கு மியாண்-  
76 டெ செழியரைத் தெசுகொள் ஸ்ரீகொவிராஜாராஜகெலரிபநூரான உடையார் ஸ்ரீராஜ-  
ராஜலெவற்கு யாண்டு உயு ஆவது ள் நயகூ-ஊல் வடகரை ராஜெ-  
77 ஊலிஹவளநாட்டு பொ[ய்\*]கைநாட்டு லெவதானம் திருமழுவாடியுடையார் ஸ்ரீவி-  
மானம் வாங்கி திருக்கற்றளி யெடுக்கவென்று உடையார் ஸ்ரீரா-  
78 ராஜலெவர் அருளிச்செய திருக்கற்றளி எடுக்க ஸ்ரீவிமானம் வாங்கி இஸ்ரீவிமானத்-  
துள்ள கல்வெட்டுப்படி பொத்தகத்தில் சொர்ப்பிக்க-  
79 வென்று அதிகாரிகள் இருமுடிசொழமுலெந்தவெளார் கியொகமும் மும்முடிசொழ-  
வூலா[யி]ராயர் நெய்ரமும் ஸ்ரீகணராதித்தச்சதுவெ-ஃ-  
80 திமங்கலத்து லெலெயார்க்கும் ஊராளகின்ற சிறுதனத்து பணிமகன் ஆலங்குடையான்  
அமலன் னுத்தமசொழனுக்கும் திருக்கற்றளி எடுப்<sup>1</sup> . . . . .  
81 யராயார்க்காக நாயகஞ் செய்கின்ற உடையார் ஸ்ரீராஜராஜலெவர் வெநாபதி மும்முடி-  
சொழ வூலமாராயன் ஆராச்சி நாயகத்து முத்தவரைதிகை தூதன் நட . . . . .  
82 கும் வீரஸ்ரீ ஆலகுடையான் அமலன் உத்தமசொழனுக்காக உடையார் ஸ்ரீராஜராஜ-  
லெவாபடை வில்வாள் கொந்தவரில் சொமாசி குட்ட தாழியும் டெ . . . . .  
83 லும் இத்தூதநம்பிரான் கூத்தாடி கண்காணியாலும் ஸ்ரீகண்டராதி[த்\*]தச்சது-  
வெ-ஃதிமங்கலத்து லீலாவலெலக் கமைந்த லெலெவாரியம் ஸ்ரீமதுரா . . . . .

## No. 653.

(A.R. No. 93 of 1895).

ON THE WEST WALL OF THE SAME SHRINE.

- 1 லாவ-ஃபூமச்சக்கரவத்திகள் ஸ்ரீபொச[ளவிர]ரா[ம]னாதெவற்கு யாண்டு உயு-வது  
2 மெஷநாயற்று பூவ-ஃவகூத்து [து]வா[உஸி]யும் வெள்ளிக்கிழமையும் பெற்ற உத்தி-  
ரத்து நாள்  
3 லுலி ஸ்ரீமனு [ஃ\*]ஹாவிரையதண்டநாயக்கர் நாயக்கன்மாரில் நாகைய நாயக்கனெ-  
4 ன் உடையார்க்கு ஒரு குடம் திருமஞ்சனம் வைப்ப[த]ாகவும் இது காவெரியாற்றில்  
கின்று-  
5 ம் எடுக்கிற ஆண்டார்க்கு [சி]வளத்துக்கு தெவதா[ந\*]ம் ருசெ[ந்]கிர-  
6 சொழநல்லூரில் கண்டராதித்தவதிக்கு மெற்கு சு<sup>2</sup>

<sup>1</sup> The ends of lines 80 to 83 are built in. <sup>2</sup> The inscription is left unfinished.

## No. 654.

(A.R. No. 94 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] மதிரைகொண்ட கொப்பரகெச-
- 2 ரிபநர்க்கு யாண்டு உய ஆவது பிச்சு
- 3 நடு பொய்கைகாட்டுக் கிழ்பிலாற்று சிறு-
- 4 வண்டுர் கிழவந் உள்வளி ப[ர]ண்டன-
- 5 ம் கொ[ஊ]ர்கிழவந் [கா]வந் சாத[தது]ம்
- 6 வெலங்கிழத்தி எகம்பந் செட்டி இட்ட-
- 7 [எ]மிம[ணி] எய [||\*]

## No. 655.

(A.R. No. 95 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொப்-
- 2 பரகெசரிபநர்க்கு யாண்டு டு-ஆவது பெ-
- 3 ண்ணாகடக்கூற்றத்து பெண்ணாகடத்து [கு]-
- 4 மாரச்செரி அரைய ண்ணடன திருமழு-
- 5 [வா]டி மஹாடெவர்க்கு சந்நிராதி[த்\*]தவல் இ[ர]-
- 6 வும் பகலும் உழக்குப்ப[டி] ஒரு நொணாவிளக்கி-
- 7 ணுக்கு சாவா முவாப் பெராடு வைத்த ஆடு கூய
- 8 விச்சுக்கிழாய் க இது பநாடெஹஸூர நடுகே ||—

## No. 656.

(A.R. No. 96 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] மதிரைகொண்ட கொப்பரகெசரிப-
- 2 நர்க்கு யாண்டு உய ஆவது தஞ்சாஞ்[ஆ]ர்க்கூற்றத்து
- 3 நாட்டாமங்கலத்து மந்ராடி பவதாயன் வைத்த பகல்விளக்கு
- 4 ஒன்றிநால் நெய் ஆழாக்கு விட்ட சாவ[ர] முவாப் பெராடு சயடு சந்நிராதி[த்\*]தவல்  
பநா-
- 5 நெஹஸூர நடுகே உ

## No. 657.

(A.R. No. 96-A of 1895)

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] மதிரைகொண்ட கொப்பரகெசரிபநர்க்கு யாண்டு உய-(வ)-
- 2 ஆவது காரைக்காட்டிச் செந்நிலவக்கூற்றத்து நெடுவாயில்க் கொல்லங்குமாரிசலநா-
- 3 ந விரநாரணப் பெருங்கொல்லந் திருமழுவாடி மஹாடெவர்க்கு சந்நிராதித்தவல் நி-
- 4 சதம ஆழாக்கு [நெ]ய் பகல்விளக்குக்கு எரிய வைத்த சாவா முவாப் பெராடு சடு  
இவை ப-
- 5 நெஹஸூர நடுகே ||—

## No. 658.

(A.R. No. 97 of 1895).

ON THE WEST WALL OF THE JUNESVARA SHRINE IN THE SAME TEMPLE, LEFT OF ENTRANCE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] ஸா[வ-ல்-ம]சக்கூவத்திகள் ஸ்ரீ-
- 2 லொஜள விரராமநாயடெவர்க்கு யா-



## No. 661.

(A.R. No. 100 of 1895).

ON THE SOUTH WALL OF THE SECOND PRAKARA OF THE VATAMULESVARA TEMPLE AT  
KILAPPALUVUR, SAME TALUK, AND DISTRICT.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொலொத்துங்கசொழ்தெவர்க்கு யாண்டு ஆறா(ர)வது திருவாலஞ்சுறை  
உடையாற்க்கு அடைக்கா(யி)மமுது செய்தருள நா-
- 2 ராமணந் உமையாண்டாள் ளிட்ட இலைத்தட்டி ஒன்றினால் இடை இருபத்து மூப்பல-  
கெ கைசு உநாஹேஸூர ரகைஷ ||உ

## No. 662.

(A.R. No. 101 of 1895).

IN THE SAME PLACE.

- 1 திரிபுவனசக்கரவர்த்திகள் ஸ்ரீகொலொத்துங்கசொழ்தெவர்க்கு யாண்டு ௫-வது தெவ-  
தானம் இறையிலி இட்டபடிக்கு உள்வரிப்படி சொழமண்டலத்து ஈஸூரஜாநங்களில்  
முந[நூ]ற்றறுபது கொயிலுக்கு கொயிலால் நிலம் வெ-
- 2 வியாக இட திருவாய்மொழிகுருளின நில முந்[நூ]ற்றறுபதிற்கு வெலிக்கு உடலாகக்  
குந்தக்கூற்றமான உத்துங்கதுங்க[க\*]வளநாட்டுச் சிறுபழையூர்த் திருவாலஞ்சுறை  
உடையார்க்கு வெண்டும் நிமகங்களுக்கு இறுப்பதான புவனமுழகு-
- 3 டைவளநாட்டுப் பெய்கைநாட்டு கண்டராதித்தச்சுருப்பெகிமங்கலத்துப் பிடாகை  
கருணாகரனல்லூ(ர்)ரில இடுகிற நிலத்துக்கு ஊர்க்கணக்குச் செமங்கவமுடையாந்  
எழுத்திட்ட கணககுப்படி திருவரங்கவதிககுக் கிழக்கு க-சதிரத்தும(க்) கொந்தக்க-  
மாத்தெவிவாய்க்கா-
- 4 லுக்கு வடக்கு அ-ங்[கண்ணாற்று]¹க-சதிரத்துங் கண்டராதித்தவதிக்குக் கிழக்கு அறிஞ்-  
சிய வாய்க்காலுக்கு வடக்கு க [சதிரத்து]¹ச-ந்நுண்டத்தும் இவ்வதிக்கு வடக்கு  
முதற்கண்ணாற்று [க] சதிரத்தும [உடு] உ-ஞ்சதிரத்தும் ன[டு] உ-ஞ்சதிர[த்\*]  
தும்[௩-கண்ணாற்று]¹ ௩-சதிரத்தும் இடுகிற நிலம் முந் இறை கட்டின(ப)-
- 5 படி தவிர்ப்பு யாண்டு ௫-வது பசான்முதல் ஈ இறையிலி இட்ட தரம்பெற்ற  
கூடகூடு¹ஈ¹இ தரமிலி நிலத்தும் உள்ளள வளக்கக் குறைக நிலத்து ஒபாதி  
கூடு¹ஈ¹இ ஆக கூ க-வினு நில ஒபாதி பழனிறை உ உய்கூ வூ கீ¹ஈ¹க நிச்சயித்த  
கலத்தால் கூ கூ¹ஈ¹
- 6 னூ நிச்சயித்திலாத நிலத்தால் பழனிறை ஒபாதி உ உய்கூ¹ஈ¹ஆ ஆக உ வம் னாநூலுநூ  
[தர] ஒபாதி பழனிறை உ உய்கூ¹ஈ¹ஈ¹ நிச்சயித்த நிலத்தால் உ கூரு நிச்சயித்திலாத  
நிலத்தால் பழனிறை உ உய்கூ¹ஈ¹ஈ¹ ஆக உ உய-
- 7 னூ¹ஈ¹இப்படி தவிர யாண்டு ௫-வது பசான்முதல் வெலி க-க்கு [உா-ளன் ஆக இறை-  
கட்டின காணிக்கடந் ஊா-ளன் பத்தாராக்கி உ கூய்க யாண்டு ௫-வது பசான்-  
முதல் தெவதானம் இறையிலி இட்டமைக்கு இவை புரவவரி சிகரணநா-
- 8 யகம் பொந்[நூ]ழா னெழுத்து இவை புரவவரி சிகரணநாயகம் இளங்காரிகுடையா(ந)  
னெழுத்து இவை புரவவரி சிகரணநாயகம் பந்தணைநல்லூ(ர்)ருடையா னெழுத்து  
இவை புரவவரி சிகரணநாயகம் வாணக னெ[ழு\*]த்து இவை
- 9 புரவவரி சிக[ர]ணத்து முகவெட்டி தஞ்சாவூர்கிழவ னெழுத்து இவை புரவவரி சிகர-  
ணத்து முகவெட்டி தென்குருடையா னெழுத்து இவை புரவவரி சிகரணத்து முக-  
வெட்டி வடகையுடையா னெழுத்து இவை புரவவரி சிகரணத்து மு-
- 10 கவெட்டி தலைநாருடையா னெழுத்து இவை இலாடத்தரைய னெழுத்து இவை வய-  
நாட்டரைய னெழுத்து இவை களப்பாளாராஜ னெழுத்து வநாஹேஸூர ரகைஷ ||-  
இநிலம் இடுவித்தார அரளந் பாரநயர் ||உ

## No. 663.

(A.R. No. 102 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருவாலஞ்சுறை சக்கரவர்த்திகள் ஸ்ரீராஜாயிராஜவெவற்கு ய[ா]ண்டு பதி-  
நொன்று நாள் முந்நூற்றிரண்டினால் குந்தக்கூற்றமான உத்துங்கதுங்கவளனாட்டு

Expressed by a symbol.

- 2 சிறு[ப]ழுவுர் உடையார் கொயில் தெவகந்மிக்கும் ஸ்ரீமாஹேஸ்வரக் கண்காணிசெய்வார்-  
களுக்கும் வந்த திருமுகப்படி திருவவனச்ச-
- 3 க்கரவத்தி கொடுநிந்மைகொண்டாந் குந்றக்கூற்றமாந உத்துங்கதுங்கவளநாட்டு சிறு-  
பழுவுர்த் திருவாலந்துறையுடை-
- 4 யார்கொயில் தெவகந்மிக்கும் ஸ்ரீமாஹேஸ்வரக் கண்காணிசெய்வார்களுக்கும் இத்தெவ-  
ற்கு வெண்டும் நிமந்தங்களுக்கு இறுப்பதா-
- 5 க வாணகப்பாடியுடையான் ஆரயன் விரசொழநான யாதவராய[னை] நித்தொற்ப்படி  
இறையினி மாறின இந்நாட்டுக் கிட்சாரான வார-
- 6 ணவாசி கிச்சயித்த மாடை எழுபதும் முற்பு காணியுடைய மந்றாடிகளுக்கெ காணியாய்  
பதிநொன்றாவது பசான முதல் அந்தராயம பாட்ட முள்ப-
- 7 ட தெவதாநம் இறையினியாக இட்டு வரியிலாரும் வரிக்கூறுசெய்வார்களும் எழுத்திட்ட  
உள்வரி தாசசொன்[ன] இவ்வூர்ப்பதிநொன்றாவது பசானமுதல் அந்-
- 8 தராயம் பாட்ட முட்படத் தெவதாநம் இறையினியாக கைக்கொண்டு நிமந்தந் செலுத்-  
தப்பண்ணுக எழுதினந் திருமந்திரஜலை இராஜேஸ்வரசிங்கமுவுவந்-
- 9 தவெளார் எழுத்திட்டார் நிலகங்கரயரும் தீபத்தரயரும் கநகராயரும் நந்திபந்மரும் வில்-  
லவராயரும் வாணாதராயரும் துளம்பராயரும் எழுத்திட்டது இது பநாஹேஸ்வர-  
ரகெஷ உ

## No. 664.

(A.R. No. 103 of 1895).

ON THE WEST WALL OF THE SAME PRAKARA.

- 1 ஸ்ரீஸ்ரீ[||\*] திருமகள் பொலப் பெருநிலச் செல்வியு கனக்கெ உரி-
- 2 மைய் பூண்டமைய் மந(ன)க்கொளக் காணூர்ச்சாலை கலமறுத்தருளி
- 3 வெங்கைநாடுங் கங்கபாடியும் துளம்பபாடியும் தடிகைபாடியு[ம\*] குட-
- 4 மலைநாடும் கொலவமுங் கலிக்கமும [எ]ண்டிசை புகழ்தர ஈழ(ம)-
- 5 மண்டலமும இரட்டபாடி எழரை இலக்கழும் திண்டிற் லெந்நி-
- 6 த்தண்டால் கொண்ட தநனெழில் வளர் ஊழி[யுள்] எல்லா யாண்டு-
- 7 ந் தொழுதெழ விளங்கும்<sup>1</sup> கொப்பரகெசரிபந்ற்கு யாண்டு பத்தாவது
- 8 குந்றக்கூ[ற]ற்றத்துச சிறுபழுவுர்த் திருவாலந்துறை உடையார் தெவதான-
- 9 மாண வெட்டககுடி பநாஹேஸ்வரப்பெருரி[க்கி]ழ் நிலம் இவ்வெரிக்குத்-
- 10 தெற்கும் ஊருக்குக் கிழக்கும் உள்ப்பட்ட நிலத்தில் பத்தசெய்யும் திரிபு-
- 11 வனசகாரதெவர்க்கு இருபொதைக்குத் திருவமுதுக்கு வச்சது இருநாழி
- 12 அரிசியால் ஒரு திருவமுதும் காட்ட வச்சது பநாஹேஸ்வர ரகெஷ உ

## No. 665.

(A.R. No. 104 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீஸ்ரீ[||\*] <sup>2</sup> திரு மந்னி வளர செயப்பாவை இருநில மடகையும் [ச]ர்தநல்<sup>3</sup> செ-
- 2 ல்வியும் தந் பெருகவியும் பார்திசை யன்புற நெடுந்தயில் ஊழியுள்-
- 3 ப் படர் வநவாசியுமச் சுள்ளச்<sup>4</sup> சூழ் மதிட் கொள்ளிப்பாக்கை[ர]யும்<sup>5</sup> நண்ணற்கரு-

<sup>1</sup> The following lines evidently meant for insertion here (i.e., after விளங்கும்) had been incised below the record :—

- 1 யாண்டெ செழியரை . . . . .
- 2 கெலரிபந்ற் ஸ்ரீராஜராஜகே . . . . .
- 3 ந -- ஆவது உத்தொங்க . . . . .
- 4 து ஸ்ரீஸ்ரீவெயம சிறுபழுவுர் . . . . .
- 5 வடகரை ரொஜெந்நிலிவ வ . . . . .
- 6 த்தசதற்ப்பெதமங்கல . . . . .
- 7 பமந்றாடி ஊராந செ . வ . . . . .

<sup>2</sup> In the first few lines the engraver has misplaced some words and has not engraved some.

<sup>3</sup> Read சிர்த்தந்.

<sup>4</sup> Read சுள்ளச்.

<sup>5</sup> Read பாககைபம்.

- 4 முரண் மண்ணைக்கடக்கமும் பொருகடல் லீழத் தரைசர்த முடியும் ஆ[ங்]கவன் <sup>1</sup>பிறவி-  
 5 ரொங்கெழில் முடியும் [மு]ந்நவந் பக்கல் தென்னவந் வைத்த சுசுரமுடியும் ச<sup>2</sup>-  
 6 கிரநா[ர\*](ம்)மும் தெண்டிரை ஈழமண்டல முழுதம எறிபடைக் கொளந் முறைம-  
 யிற்-  
 7 ச் சூடும் குவதநமாகிய பலர் புகழ் முடியும் செங்கதிர் மாலை[ய்] [ச\*]ங்கதிர்வெலை தொ-  
 8 ல் பெருங்கா[ஷ்]ல் பல பழந்(த)தீவும் செருவிற் ச[ந]விற் இருபத்தொருகால் அரககளை  
<sup>3</sup>கண்ட பர-  
 9 சிராமந் மெப்பெருஞ் சாகிமற்றிவரரைசர் கருதி இருத்திய செம்பொந் திருத்தகு  
 முடியும்  
 10 மாபபெரு ஊண்டால் கொண்ட கொப்பரகெசரிபற்றாரந ஸ்ரீராஜெசுரசொழ்தெவற்க்கு  
 யா[ண்]-  
 11 டெட்டாவது உத்தொங்கு[தொங்க\*]வளநாடாகிய குந்றக்கூற்றத்து ஸ்ரீஜெதெயம்  
 சிறுபழுலு-  
 12 ர் ஸலெயெயாம இந்நாட்டு [ம]ந்து பெரும்பழுலூர் அடிகள் பழுவெட்டரையர் பெண்-  
 டாட்-  
 13 டி விராணந் ஒற்றியூர் எங்களுர்த் திருவாலனுறை லீழாதெவற்கு சித்திரை விஷுவக்-  
 கும் அப்பிசை விஷுவக்-  
 14 கும் உத்த[ர\*]பநத்துக்கும் டெக்சுணயனத்துக்கும் திருமஞ்சன மாடி அருளி பெருநீரு-  
 வழுது நாற்-  
 15 [நூ]ணி அரிசிக்கு நெல்லு முக்கலநெ தூணியும் [நீற்] நெல் நாற்கலநெ பதக்கும்  
 கொண்ட திரும-  
 16 ஞ்சனம் செயிவிக்கக் கடவொமாக கொண்ட காச அ(ஞ்)ம்பது இக்கா சஞ்பதும் கொண்டு  
 கட-  
 17 வொம் கொண்ட பரிசாவது இக்காச நு-க்கும் ஆடடைவட்டந் பவிசை கிரந் இலக்கு-  
 வணந் மரக்கா -  
 18 வால் நெல்லு முப்பதிந் கலம் இந்நெல் முப்பதிந் கலத்தாலும் சித்திரை[ர]  
 19 விஷுவம் அப்பிசை விஷுவம் உத்த[ர\*]பனமும் டெக்சுண[ர\*]யநமும் நாலு  
 திருமஞ்சந-  
 20 மும் நாலு பெருநீருவழுதும் ஆகத் திருமஞ்சன[ந\*] தொறும் நாற்றூணி அரிசிய[ர]ல்  
 21 வசு நெல் முக்கலநெ தூணியும் நீக்கி நெல் நாற்கலநெ பதக்கால் திருமஞ்சநஞ் செயி-  
 22 விக்கக் கடவொமாகவும் இக்காச நு கொண்ட நெல் முப்பதிந் கலமும் அளக்க  
 கட[வொ]-  
 23 மாகவும் இப்பரிசு இக்காச கொண்டு சிறுபழுலூர் சுவயெயம் இத்தெவர்க்கு  
 யாண்டு . .  
 24 ஆவது திருவாலனுறை லீழாதெவர் இறை சிலத்தால் நெல் முப்பதிந் கலமும் . .  
 25 வொபாதி தெவர்[க\*]னைக் காட்டபெருதொமாரொம் ஸலெயெயாம் இது வநூறெயூர  
 26 ரகெசு ||உ

## No. 666.

(A. R. No. 105 of 1895).

IN THE SAME PLACE.

Published in *South-Indian Inscriptions.*, Vol. III, Part II, p. 152, No 71.

## No. 667.

(A. R. No. 106 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] காநதநூர்ச்சாலை கலமறுத்த கொவிராஜராஜகெசரிபநர்க்கு யாண்டு  
 பத்தா-  
 2 வது ஸ்ரீஜெதெயம் சிறுபழுலூர் திருவா[ல\*]ந்துறைஉடைய மஹாதெவர்க்கு அடிகள்  
 [ப]ழுவெட்ட-  
 3 ரையா கண்டந் மறவநார் பெருந்திறத் தரையந் சுந்திரசொழநெந் நிசத[ம்\*] இருநாழி  
 தும்பைப் பள்ளி-  
 4 த்தாமம் பறிச்சட்ட வைச்ச நில[ம்] இவ்வூர் கிழக்குவார் நாந் குடுத்த நிலத்துக்கு  
 கிழ்பாற் கெல்லை மாற-

- 5 ந் இரவி நிலத்துக்கு <sup>1</sup>மெற்க்கம் <sup>2</sup>தெற்புற்க் கெல்லை அளக்கநார் குழிக்கு வடக்கும் மிபார் கெல்லை கொ-
- 6 வணிவடி வி[ந்]தைப் பெற்ற பெற்றுக்குக் கிழக்கு நொக்கிபொந வரம்புக்கு தெற்கும்
- 7 இவ்விசைத்த பெருநாந் கெல்லைபுள் ளகப்பட்ட நிலம் உண்ணிலம் அழிவிந்நி விற்-
- 8 று விலையாவணம் செய்து குடுத்தெந் அரையந் சுந்தரசொழநெந் இது பநாயெயூரா ரகெஷ||

## No. 668.

(A.R. No. 107 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸுவீ ஸ்ரீ [||\*] காந்தனூர்ச்சாலை கலம் மறுத்த கொவிராஜராஜகெசரிபநூற்க்கு யாண்டு பத்தாவ-
- 2 து குந்மக்கூற்றத்து ஸுஷுதெயம் சிறுபழுலூர் சாவாந்தி திருநிலகண்டந் சிவதும் இவந் மகந்
- 3 நக்கதும் இவ்வொருவொம் விற்றுக் குடுத்த விலையாவணம் இவ்லூர்த் திருவாலந்துறை மஹாதெ-
- 4 வர்க்கு அடிகள் பழுவெட்டரையர் கண்டந் மறவநார் கொண்டு குடுத்த நிலம்மாவது இச்சி-
- 5 றுபழுலூர் மெலூர் ஐயந்ருளத்திந் கிழ் நா[ங்]கள் விற்றுக் குடுத்த நிலத்துக்கு கிழ்பார்க்
- 6 கெல்லை சாவாந்தி நாராயணந் செந்தந் உளளிட்டார் கூட்டத்தார் அனைவொழும் விற்- கிந்ந நிலத்-
- 7 துக்கு மெற்க்கும் தென்பார்க் கெல்லை புறக்குழிக்கும் கழகிக்கும் புறகுழி எரிக்கு வடக்கு
- 8 [௨\*]மபாற்க் கெல்லை எரிக்கு கிழக்கும் வடபாற்க் கெல்லை பெருவழிக்கு தெற்க்கும் இசை-
- 9 த்த பெருநாந் கெல்லைபுள் அகப்பட்ட நிலம் பத்து இந்நிலம் மிகிதிக் குறைவு
- 10 உள்ளடங்க பத்துச்செய்யும் இக்கழகிக்குப் பாய உடைய்குளமும் விற்றுக்குடு-
- 11 த்துக் கொண்ட விலைப்பொருள் உலவி பொந் இருபதிந் கழஞ்சு பொந்துக்கும் இந்நி-
- 12 லமும் இக்குளமும் விற்றுக் குடுத்தொம் இந்நிலத்துக்கும் இக்குளத்துக்கும் இதுவெ
- 13 விலையாவணமும் பொருள் மாவறுதிப் பொருள்ச்செல வொலையாவதாகவும் இது வல்-
- 14 லது பொருள் மாவறுதிப் பொருள் செலவொலை காட்டக்கடவரல்லாதாராகவும் இப்பரி சொட்டி
- 15 ஆவணக்களியெ இருபதிந் கழஞ்சு பொந்துக்கு இவ்விலைக் கறவிற்றுப் பொருளறக் கொண்டு விற்-
- 16 று விலையாவணஞ் செய்து குடுத்தொம் திருவாலந்துறை மஹாதெவர்க்கு சாவாந்தி திருநிலகண்-
- 17 டந் சிவதும் இவந் மகந் சிவந் னக்கதும் இவ்விருவொம் இது வதெஹூரா ரகெஷ ||உ

## No. 669.

(A.R. No. 108 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸுவீ ஸ்ரீ [||\*] காந்தனூர்ச்சா[லை] கலம் மறுத்த மொவிராஜராஜகெசரிவநூற்க்கு
- 2 யாண்டு பதி(ந்)நொன்றுவது குந்தசு நா, து ஸுஷுதெயம் சிறுபழுலூர் சாவாந்தி-
- 3 ட்டந் செந்தந் ஆகித்தநெந் விற்றுக் குடுத்த நிலம் விலையாவணம் இவ்லூர்
- 4 திருவாலந்துறை சண்டெசரி[||\*]க்கு நா[ங்]க குடுத்த நிலமாவது இவ்லூர் செ-
- 5 [ங்]குளத்துத் தாம்பில் கிழ்புற வாககால்கரை நாந் விற்ற நிலத்துக்குக் கிழ்பார்க் கெல்-
- 6 லை பட்டுக்களுக்கெ பொந வாககால்கு மெற்க்கு தென்பார்க் கெல்லை தெச்செரி தான-
- 7 ப்பெருமக்கள் நிலத்து வடக்கும் மீபாற்க் கெல்லை நாராயணந் பசுவதி நிலத்துக்கும்
- 8 சாவாந்தி ஸ்ரீகண்டந் மாறந் நிலத்துக்குக் கிழக்கும் வடபாற்க் கெல்லை வடசெரி தந் பெரு-
- 9 மக்கள நிலத்துக்கு தெற்க்கும் நடுபுப்பட்ட நிலம் அரைமாலூர் மிகிதிக் குறைமை
- 10 உட்பட்ட குடுத்துக் கொண்ட விலை[ப்]பொருள் தீப்பொந்துச் செம்பொந கழ-
- 11 றுசு இக்கழஞ்சு பொந்தும் ஆவண[க்களியெ] கைசெசெல வடக்க்கொண்டி பொந்[||\*]கு

\* Read செந்தந். \* Read செந்தந்.

- 12 ஆவணஞ்செய்து விற்றுக் குடுத்தெந் திருவாலந்துறை உணையூரற்க்கு ஹட்டந் செந்த
- 13 ஆதித்தநெந் இந்நி[ல\*]த்தக்கு இதுவெ விலையாவணமும் இதுவெ பொருள்மாவ்-
- 14 வறுதிப் பொருள்ச் சிலவொலே யாவத[ர\*]கவும் இது வல்ல[து] பொருள் மாவறதிப்  
பொருள்
- 15 ச்சிலவெ[ர\*]லே காட்டக்கடவந் னல்லாதாநாகவும் இப்பரிசு ஒட்டி விலக்கறவிற்று
- 16 விலையாவணஞ் செய்தெந் திருவாலது[றை\*] ஸுணையூரர்க்கு ஹட்டந் செந்தந் ஆதி-  
த்தி-
- 17 செந் வநூயெஹூர ஈகெஷ ||உ

## No. 670.

(A.R. No. 109 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸுவீ ஸீ[||\*] கொவிராஜகெசரிவ-
- 2 ஸீ[ர்]க்கு யாண்டு எட்டாவது அடிகள் பழுவெட்டரையர் கண்டந் மறவநார் படைஇ[ளை]-
- 3 ய இரணமுகராமநில் கைக்கொளந் [ப]வதெவந் வையிரியை குற்றக்கூற்றத்து மல்லூர்
- 4 இருக்கு[ம்\*] வெள்ளாளந் கழுவந் நம்பதும் பலதெவந் வயிரியும் தங்களில் உருவிக்குத்தி  
ப-
- 5 வதெவந் வயிர் படக் கழுவந் நம்பநை அடிகள் பழுவெட்டரையர் கண்டந் மறவநார் சி-
- 6 துபழுவூர் திருவாலந்துறைஉடைய லஹாடெவர்க்கு இவரை சாத்தி ஒரு நொந்தாவி-
- 7 ளக்கு வைவெந் வைத்த சாவா ஸுவாப் பெராடு தொண்ணூறு இத்தொண்ணூறும்  
வைச-
- 8 செந் வநூயெஹூர ஈகெஷ ||உஉ

## No. 671.

(A.R. No. 110 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸுவீ ஸீ [||\*]கொவிராஜகெசரிபநூர்க்கு யாண்டு முற்றுவது அடிகள் பழுவெட்டரையர்  
கண்டந் மறவநார்
- 2 அருளிச்செ[ய\*]ப கௌசிகந் நக்கந் மாறந் ஸீகாரிய மாராயாநிற்க பழுவெட்டரையர்  
மகளார் விக்கிரமசொழ விள-
- 3 ங்கொவெளார் தெவியார் நம்பிராட்டிகளார திருவாலந்துறை லஹாடெவற்க்கு வைச்ச  
வெள்ளியிந் கலசம் நகரக்கல்-
- 4 லால் நூற்றுத் தொண்ணூற்று முக்கழஞ் சரை வெள்ளிமண்டை நிறை நகரக்கல்லால்  
நூற்றுத் தொண்ணூற்றிரு கழ-
- 5 ன்சு இது பநூயெஹூர ஈகெஷ ||உ

## No. 672.

(A.R. No. 111 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸுவீ ஸீ [||\*] கொவிராஜகெசரிபநூர்க்கு யாண்[டு\*] முற்றுவது சிறுபழுவூர் திருவாலந்-  
துறைஉடைய லஹாடெ-
- 2 வர்க்கு கௌசிகந் நக்கந் மாறந் ஸீகாரிய மாராயாநிற்க(க) அடிகள் பழுவெட்டரையர்  
கண்டந் மறவநார் திருவடித்-
- 3 தொழுது வைத்த பொந்நி பட்டம் சிறைபதிந் கழஞ்செ முற்று [ம]ஞ்சாடியாக பட்டம்  
இரண்டினால் பொந் இந்-
- 4 பதிந் கழஞ்செ ஆல மஞ்சாடி இவன் வைச்ச பொற்பூ ஐஞ்சினால் பொந் ஐஞ்சுமுஞ்செ  
முற்று மஞ்சாடி இவன்
- 5 உத்தராயநம் பற்றிந் ஸங்கிராந்தி நாற்று வைத்த பட்டம் முற்றினால் பொந் நாற்ப-  
பதிந் கழஞ்சு பட்ட-
- 6 ம் உடு அஞ்சம் பொற்பூ ஐஞ்சினாலும் ஆகப் பொந் நிறை எழுபத்தைந் கழஞ் சரை இது  
பநூயெஹூர ஈகெஷ ||உ



## No. 673.

(A.R. No. 112 of 1895).

ON THE NORTH WALL OF THE SAME PRAKARA.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] விக்கிரமசொழ்தெவர் யா[ண்\*] 6 ஆறாவது வாணகொவரையர்களில் சுத்த-  
மலந் முடிக்கொண்டா(ந்)நான விருயாஜலயங்கர வாணகொவரையநெந் ஸ்ரீகண்ட-  
ராதித்தசருப்பெதிமங்கலத்து வெறு
- 2 பிறிஞ் சூர்க்காணியான வாகுமை வாணவிச்சாதிரநல்லூர் முடிக்கொண்டசொழ்ச்சு-  
முடைய ஶீஹாஜெவர்க்கு பொது நாராழி அரிசியாக முற்று ஸ்ரீக்கும் உள்ப்பட  
(தை)தயிரமுதம் நெய்யமுது கறிய[மு\*]து அடைக்கா(யி)யமுது
- 3 உள்ப்பட நிசதம் நெல் தூணியும் மா[ண்] மூற்றுக்கு நெல் நிச[த\*]ம் குறுணியாக மாள்  
இரண்டுக்கு நெல்ப்பதக்கும் சந்திவிளக் கெரிக்க நெ[ய\*] உழகருக்கும் நிசத நெல்  
குறுணியும் திருமஞ்சணம் வைக்கும் திரிச்சிற்றம்பலப பிச்சநுக்கு நெல குறுணி-
- 4 யும் நகவானஞ் செவாநுக்கு நெல் அறுநாழியும் நித்தநிமந்தம் சஞ்ராதித்தவற் செல்வ-  
தாக நாந் இறையிலி விட்ட நிலமாவது வெட்டபற்க்குடி எல்லைக்கு தெற்க்கும் தெ-  
[வி]கொயிலுக்கு மெற்க்கும் விட்ட நிலம் முக்காலும் (தெற்க்கு)
- 5 தெற்க்கு ஊருக்கு மெற்க்கு குழலுடையார் பற்று உள்ப்பட நிலம் அரை வெலியும்  
தெற்க்கில்க் குளத்தில் கிழ்கரை நிலத்தில் கிழ[ஆ]ரி வாக்காலுக்குக் கிழ்க்கு வார்மடை-  
க்கு மெற்க்கு நாலாங் கணாற்றுக்கு தெற்க்கு நானெஜசொழ்பெராற்றுக்கு வடக்கு  
நிலம்
- 6 ஒரு வெலியும் குளத்தில் இடைக்கட்டுக்குக் கிழக்கு சுகோட்டுக்கு தெற்க்கு புஞ்சை நிலம்  
ஒரு வெலியும் ஆக நிலம் மூன்றெகாலும் இறையிலியாக சஞ்ராதித்தவற் செல்ல நீர்  
வார்த்துக் கல்வெட்டிக் குடுத்தெந் சுத்தமலந் முடிக்கொண்டாநான விருய-
- 7 நானஜ[ய\*]கா வாணகொவரையநெந் வாணவிச்சாதிரநல்லூர் தண்டி நிற்ற கர்மி பூஞ்-  
சூற்றுக்கிழவநாந் நானெஜசொழ முவெந்தவெளாநும் ஊர்க்கமஞ்ச வெள்ளாளந்  
நாயகந் மண்டையெநும் மிலட்டுடையார் பு-
- 8 கழந் திருமழுவாடியெநும் குழலுடையார் குடிதாங்கி திருமழுவாடியெநும் சிறு[ப]ரு-  
ஆ(ர்)ருடையார் வெளாந் அம்பலகூத்தநெநும் சங்கரந் திருப்பாக்கமுடையாரெநும்  
இகனக்குடையார் அணையந் திருமழுவாடியெநு[ம\*] [பி]சசுடையார் அ-
- 9 ரச பிச்சநெநும் இக்கொயில் செய்நிச்ச தபஸ்ஸி பொயிகுடையார் திரிச்சிற்றம்பலப்  
பிச்சநும் இக்கொயில் சிவப்பிராமணந் பாலாசிரியந் கண்டந் திருவாலநுரையும் இக்-  
கொய்[ல்\*] சிவப்பிராமணந் கவசிகந் பொந்நந் பொ-
- 10 ற்கொயில்பட்டந் உள்ளிட்டொழும் இது பநாஜெஹஸூர ரகெஷ ||உ

## No. 674.

(A.R. No. 113 of 1895).

ON THE EAST WALL OF THE MANDAPA IN FRONT OF THE CENTRAL SHRINE  
IN THE SAME TEMPLE, RIGHT OF ENTRANCE.

- |                           |   |
|---------------------------|---|
| 1 ஸ்ரீ ஸ்ரீ [  *] கொப்பர- | 8 இருக்கும் வ்யாபாரி குண-               |
| 2 கெசரிவநுற்க்கு யாண்-    | 9 வன் வடவாயி(ல்)வென் குடுத்த            |
| 3 யெந ஆவது குன்றக்கூ-     | 10 கலயப்பாணை நிறை செருவிடை-             |
| 4 ற்றத்து வுஜெயம் சிறு-   | 11 யால் எழுபது செப்புக்கலையப்ப[ர]-      |
| 5 பழுஜூர்த் திருவாலந்துறை | 12 <sup>1</sup> லை இது பநாஜெஹஸூர ரகெஷ உ |
| 6 ஶீஹாஜெவற்க்கு பாம்பு-   | 13 இச்செப்புக்கலசப்பாணை வா-             |
| 7 ணிக்கூற்றத்து பாம்புணி  | 14 நகி மணவதியார் அட்டு-                 |
|                           | 15 விச்சொம் ஜெவககூ[னொம்] [  *]          |

## No. 675.

(A.R. No. 114 of 1895).

ON THE SOUTH WALL OF THE SAME MANDAPA.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொப்பரகெசரிபன் மர்க்கு யாண்டு
- 2 யெந ஆவது குன்றக்கூற்றத்து வுஜெயம் சிறுபழுஜூ-

<sup>1</sup> Read ஜை.

- 3 ர் திருவாலம்துறை லீ(ர)ஹாதெவற்கு ஸ்ரீகாயு-ம் ஆரா[ய்\*]ஈற
- 4 கௌஸிகன் நக்கன் மாறபிரான் ஆரா[ய்\*]சியில் பழுஆ-
- 5 ர் அவனிகந்தற்ப்புரத்து வீரசொழுவணுகக-
- 6 ன் குணவன் நாகன் வச்ச சந்திவிளக்கு [முந்]று கா-
- 7 லை . . . இரவும் [பகலும் ஆகப்] பன்னிரண்டுக்கு-
- 8 ம் வைத்த பொன் பத்(ன்)னெழு கழஞ்சும
9. கொண்டு ஸ்ரீவிளக்கு பந்நிரண்டு [நக்கன்]<sup>1</sup>

## No. 676.

(A.R. No. 115 of 1895).

ON THE NORTH WALL OF THE SAME MANDAPA.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொவிராஜகௌரிவந்ரு யாண்டு ஸ்ரீமு-
- 2 மடிசொழக்கு நா(ல்)லா(ஆ)வது அடிகள் பழுவெ-
- 3 ட்டெரெயர் கண்டன் மறவனார் பெருந்திறத்து
- 4 அரெயன் சுந்தரசொழன் குன்றகூற்றத்து ஸ்ரீஹ-
- 5 தெயம் சிறுபழுவூர்த் திரு[ா](ல்)வம் துரெ லீஹா-
- 6 டெவர்க்கு ஊர[ா\*]ஹிகுவுல் இரவும் பகலும் எரிய-
- 7 வெத்த விளக்கு ஒன்று இவ்விளக்கு [எ]ரிக்க வெ-
- 8 த்த பொன் ப[ன்\*]னிரு கழஞ்சு இப்பொன் பன்னிரு க-
- 9 ழஞ்சுங் கொண்டு ஊராஹிகுவுல் இரவும் பகலும் திரு-
- 10 னுந்தாவிளக்கு எரிப்பொம் ஆ(ன்)னொம் இத்திருவாலம்-
- 11 துறெ ஸ்ரீகொயி[ல்\*]உடையொம் இது பன்மாயெஹா ரகெஷ |

## No. 677.

(A.R. No. 116 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] சாலே கலமறுத்த கொவிராஜராஜகௌரிவந்ரு யாண்டு யெ ஆவது
- குன்ற-
- 2 கூற்றத்து ஸ்ரீஹதெயம் சிறுபழுவூர்த் திரு[வால]ம்துறெ லீஹாதெவர்க்கு அடிகள்
- பழுவெ-
- 3 வட்டெரெயர்[ப்] பெரும்நிறத்து அரையன் சுந்தரசொழ(ன்)நென் இஹர் இருக்கும்-
- 4 வள்ளானன் கைறு[ம்] மன்ஆர் இடை நான் விலைகொண்டுஉடைய ஊ-ஹிபுறணி இ-
- 5 ஹர் சாலான்தி பூதன் சொமநார் பெரால் [அ]நிபநாமகரணத்தா[ல்] சுட்ட[ப்]பட்ட
- கயிங்]-
- 6 . ருள் ஆரு இச்சிறுபழுவூர் ஸ்வெயார் பக்கல் விலைகொண்டு ஹினக்கு விற்ற ஊ-ஹிக்கு
- 7 கிழபாற் கெல்லை கருவிடைஎரி நின்ற [தெ]க்கு நெக்கிப்பொ(ன்)ன ஒழுக்கைக்கு மெ-
- 8 ற்கும் தென்பாற் கெல்லை பட்டன் பூதன் மாறனு நும்பிமாறும் நிலத்தக்கு வ[ட]-
- 9 க்கும் மிபாற் செல்லை நிலகண்டனும் தம்பிமாறும் நிலத்துக்கு கிழக்கும் வடபா-
- 10 ற் கெல்லை ந[ா\*]ராயண[ன்\*] இரவியும் நாராயணன் நக்கனும் நிலத்துக்கு தெற்கும்
- 11 . . . . நிலம் புறணியிலும் ஒழுக்கையிலும் கொண்டு குடுத்த . . . .
- 12 டிகள் பழுவெட்டரையர்ப் பெரும்நிறத்து அரையன் சுந்தரசொ[ழ]-
- 13 ழ(ன்)நென் திருப்பு(க்)கைககு குடுத்தென் அரையன் சுந்தரசொழ(ன்)நென்
- 14 [இது பநா]ஹெஹா ரகெஷ [||—]

## No. 678.

(A.R. No. 117 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொப்பரசௌரிவாரான ஸ்ரீஜாஜெஹசொழதெவாக்-
- 2 கு யாண்டு ச ஆவது உத்துங்கதொங்கவளநாடாகிய குன்றக்[கூற்ற]-
- 3 த்து ஸ்ரீஹதெயம் சிறுபழுவூர் திருவாலம்துறை டெவர் டெவ-

<sup>1</sup> This inscription is a fragment.

- 4 தாகம் செம்புதற்[கு]டி ஆந திருவாலகருமைகலவா[ர\*] நம்பி ஆர் குளத்தி-
- 5 ல் மெலைமடைக்கீழ் நனமும் வடக்கு கொக்கி கொப்பொன வாங்க்காலுக்கு மெற-
- 6 கும் தெனபாற் கெலலை கரைக்கு வடககும் மயபா[க\*] கெ[லலை] வா[ன]வர்களுக்கு கிழ-
- 7 க்கும் வடபாற் கெலலை வாங்க்க[ா]லுக்கு தெற்கும் [இச]டுவுபட்ட நிலம்]
- 8 மும்மாவரைச செய்யும் இவலூர்
- 9 செருவாடி தூதுவ(ன்)நான திருவால-
- 10 ந்துறைப் பெரையன் திரு[த்\*]கின நில-
- 11 ம் இடிவார் நம்பிராட்டியா[ற்\*]து நிசதம
- 12 ஒரு பொதைக்கு திருவமுதரிசி இருநாழி-
- 13 க்கும் இ[ந்\*]நிலம் இவலூர் அடைகொ-
- 14 ண்டானெ இ[ந்\*]நில உழுது பயிர் எற்றி முந்-
- 15 தூட்டும கொண்டுவந்து திருமுற்றத்து
- 16 அளப்பதாகவும் இன்னும் இடிவார்க்கு
- 17 திருநொந்தாவிளக்கக்கு இசசெருவாடி தூதுவன்
- 18 திருத்தி[ந] நிலம் இச்செம்புதற்குடியாண்ட[ர\*]க் குள-
- 19 த்தின்கிழ் சிலத்துக்கு கிழ்பாற் கெ[வ்\*]லை கிழ்குளத்[து\*]க்கு மெற்கும் தெ-
- 20 ற்கெல்லை வாய் (கு)[க்\*]காலுக்கு வடக்கும் மிம்-
- 21 பாற்கெலலை கரைக்கு கிழ்க்கும் வடபாற்கெல்-
- 22 லை ஒடைக்கு தெற்கும் நடுவுபட்ட நிலம் எ-
- 23 ல்வாம் கக்கடபத்துச் செ[ய்\*]பிலும் செ[ரு\*]வாடி.
- 24 பொகம் கொண்டு ஒரு திருநொற்-
- 25 தாவிளக்குக்கு வைத்தது உத்தமதாநிலடை-
- 26 யான் கொவிசன் மாதெவடிகள் நா(ம்)பக-
- 27 த்து வைத்தந இது பநூறெறஹுர ர-
- 28 கெசுத |||—

## No. 679.

(A.R. No. 118 of 1895).

ON THE SOUTH WALL OF THE SAME SHRINE.

- |   |  |
|---|--|
| <ol style="list-style-type: none"> <li>1 ஸூலி ஸீ [  *] கொவிராஜகெலரி-<br/>வ[ன்]-</li> <li>2 மக்கு யாண்டு ௫ ஆவது கருமநா-<br/>[ய]-</li> <li>3 று கருன்றகூற்றத்து ஸூலுடிபயி<br/>சி[று]-</li> <li>4 பழுலூர் ஸலெயெயாம் விற்ற ஊர்-<br/>நில வி-</li> <li>5 லையாலணம் ஆடிகள்<sup>1</sup> பழுவெட்ட-<br/>ரையர்ம-</li> <li>6 தவன் கண்டனார்கு விற்றுக்குத்த<br/>ஊராவ-</li> <li>7 து குன்றககூற்றத்து ஸூலுடிபயி<br/>செம்புதற்குடி-</li> <li>8 ச் செம்புதற்குடி நிலத்துக்கு கிழ்-<br/>பாற் கெல்லை நா-</li> <li>9 பமென்று பெர் சொல்லப்படுகின்ற<br/>ஊர்நிலத்து-</li> <li>10 க்கும் கடலைகுடி ஊர்நிலத்துக்கு<br/>மெக்கு தெனபா-</li> <li>11 ற் கெல்லை இக்கடலைகுடி ஊ[ர*]-<br/>நிலத்துக்கும் கூனப்பாடி</li> <li>12 ஊர்நிலத்துக்கும் மெல்பாற் கெல்லை<br/>இக்-</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>13 கூனப்பாடி ஊர்நிலத்துக்கும் உறத்<br/>தூ-</li> <li>14 ற் ஊர்நிலத்துக்கும் கிழக்கு வடபாற்<br/>கெ-</li> <li>15 ல்லை இவ்வுறத்தூர் ஊர்நிலத்துக்-<br/>கும்</li> <li>16 [தா]பமாகிய ஊர்நிலத்துக்கும்</li> <li>17 தெற்கு இவ்விசைத்த பெருநான்<br/>கெ-</li> <li>18 ல்லைபு[ள்*] ளக[ப்*]பட்ட நிலம்<br/>வளையிற்சுற்று-</li> <li>19 முற்று முண்ணில மொழிவின்றி-<br/>யெ சி-</li> <li>20 ற்நிலமும் புன்செயும் மென்செய்யு-</li> <li>21 ம் கிணலும் குளமுங் கொட்ட கார-<br/>மும் மன்-</li> <li>22 றுந கன்றுமெய் பாழும் புற்றுந்<br/>தெம்[றி]-</li> <li>23 யும் சுகொடும் உட்பட மற்று மெப்-</li> <li>24 பெர்ப்பட்ட நிலமும் இந்நில மெ-<br/>ழுக்-</li> <li>25 த மரமும் மரப்பயனும் மற்று மு-</li> <li>26 டும்பொடி யாமை தவ[ழ்*]ந்த தெ-</li> <li>27 ப்பெர்ப்பட்டதும் நாங்கள் இச்-</li> <li>28 செம்புதற்குடி ஸலெயார் [பக்]<sup>2</sup></li> </ol> |
|---|--|

<sup>1</sup> Read ஆடிகள்.<sup>2</sup> The rest of the inscription cannot be traced: it is not continued on the sides or at bottom.

## No. 680.

(A.R. No. 119 of 1895).

ON THE WEST WALL OF THE SAME SHRINE.

- |                         |                          |
|-------------------------|--------------------------|
| 1 ஸ்ரீ ஸ்ரீ [  *]       | 10 நாட்கு மணலாருடெட-     |
| 2 மதுரைகொண்-            | 11 யான் மல்லன் [கல்ல]-   |
| 3 ட கொப்பரகெ[ஸ]-        | 12 றை வநராஜகுவ(ர)ல ஒ[ரு] |
| 4 ரிபதற்கு யா[ண்]-      | 13 நொந்தாவிளக் கெரிய     |
| 5 டெய் ஆவது சி-         | 14 நிசதம் உழுகு நெய்-    |
| 6 துபழுஜூர் தி-         | 15 சூ வெவத்த சாவா மூவாப் |
| 7 ருவாலந்தறை            | 16 பெராடு கூடு இது வநா-  |
| 8 ஶீலாஜெவர்க்கு தொ-     | 17 ஹேஸூ ராகெஷ   —        |
| 9 ண்டிநாட்டு எரி[க்]டி- |                          |

## No. 681.

(A.R. No. 120 of 1895).

ON THE NORTH WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொப்பரகெசரிபன்மற்கு யாண்டு டெய் ஆவது
- 2 கு[ன்]மக[ற்\*]றத்து ஶ்ரீஜெய[ம்\*] சிறுபழு[ஆ]ர் திருவாலந்தறை ஶீலா[ர]-
- 3 ஜெவர்க்கு அடிகள் பழுவெட்டரையா கண்டந் சந்திரசொழநா[ர்\*] வ-
- 4 த்த [நொந்]தாவிளக்கு இரண்டு இரவும் பகலும் எரிய சந்திராதி-
- 5 த்தவம் எரிய நாராயத்தால் நிசதம் உரிய நெய் எ-
- 6 ரிக்க வைத்த சாவா மூவா பெராடு ஶூற்று என்பது எரிக்க வ-
- 7 ச்ச நிலைவிளக்கு இரண்டு திரா முவொட்டை உசரம் நிறை
- 8 கல்வெட்டுபடி தராநிலை-
- 9 விளக்கு முனறம செ-
- 10 ப்புக் குடம் க-றும்
- 11 ஆடவலாறை ஆ-
- 12 ட்டுகின்ற செம்பொ-
- 13 ற் கூடம் இட்டது [||\*]

## No. 682.

(A.R. No. 121 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொவிராஜகெசரிப-
- 2 நமர்க்கு யாண்டு அ ஆவது அடி-
- 3 கள் பழுவெட்டரெயர் மறவக்கண்டன-
- 4 ர கந்தி குந்தக்கூற்றத்து ஆறணி நல்லாருடெட-
- 5 யாந் மனப்பெருமெசுவாமியான குந்தநா-
- 6 ட்டு கண்டபெருந்திணையார் சிறுபழுஜூர் தி-
- 7 ருவாலந்தறெ மஶாஜெவ[ர்\*]க்கு ச-
- 8 ந்திரா[டி]த்தவல் இரவும் பக[ல]ம் ஒரு
- 9 நொந்தாவிளகு எரிய வைத்த நெய் நாரா-
- 10 யத்தால் நிசத முழுகு உழுகும் வெவத்த சா-
- 11 வா மூவாப் பெராடு தொண்ணூறு இது
- 12 பநூஹேஸூ ராகெஷ ||

## No. 683.

(A.R. No. 122 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] சாலை கலம்அறுத்த கொவிராஜாராஜகெலரிவநுக்கு யாண-
- 2 டெய் ஆவ[து\*] குந்தக்கூற்றத்து ஶ்ரீஜெயம் சிறுபழுஜூர் திருவாலம்துறெ ஶீ-

Handwritten text in an ancient script, likely Grantha, on a palm leaf. The text is arranged in two columns, with a vertical line separating them. The characters are finely etched into the surface of the leaf.

Handwritten text in an ancient script, likely Grantha, on a palm leaf. The text is arranged in two columns, with a vertical line separating them. The characters are finely etched into the surface of the leaf.

Handwritten text in an ancient script, likely Grantha, on a palm leaf. The text is arranged in two columns, with a vertical line separating them. The characters are finely etched into the surface of the leaf.



- 3 ஹாடெவ்வுக்கு இன்நா[ட்]த தென்பாளன்பாடி உடையாந் ஐயாறன்
- 4 கானநென் [அ]டிகள் பழுவெட்டரையர் கைக்கொ(ள)ளன் கு[ஞ்\*]சிரமல்ல-
- 5 ன் முருக்கை[ந] படக் கு[த்\*]த இவ(ந்)னை சாத்தி வடூரடிக்யவல் இரவு[ம்\*] பக(ல்)-  
லும்
- 6 எரி[ய\*] வை[த்\*]த திருனந்தாவிளக்கு ஒன்றுக்கு நாராயத்தால் நெய் உ[ழ]க்கு[க்கு]  
பெரா<sup>1</sup>-

## No. 684.

(A.R. No. 123 of 1895).

ON THE SOUTH WALL OF THE CENTRAL SHRINE IN THE APATSAHAYESVARA TEMPLE AT  
TIRUPPALANAM, TANJORE TALUK, TANJORE DISTRICT.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொஇராஜகெசரிவநர்க்கு யாண்டு யெ ஆவது சும்பநாய-
- 2 ந்று நாயற்றுக்கிழமெ பெற்ற இராவதி நாள் சொழப்பெருமானடிகள் தெவி-
- 3 யார் தென்னவன் ஹாடெவியார் திருநாற்கட்டிற்காவிற்கிருப்பழநத்து ஹா-
- 4 டெவற்க்கு ஒரு நொந்தாவிளக்கெனுக்கு நாள்வாய் உழக்கெ[கண்]னை-
- 5 யால் இரவும் பகலும் [ச]ந்திரா[திக்ய]வல் [எரி]வதற்கு வெவ-
- 6 த்த பொன் உயெ இப்பெ[ரான்] இருபதின் கழ[ஞ்சு]கெ [காண்]டு திஞ்சு-
- 7 [நூ]ர் ஸெ[வெ]யொம் இறெயினி விற்று தெவற்க்கு குடுத்த நிலம அரை-
- 8 யெ ஒருமாவுக்கும் . . . கிழபாற் கெல்லே ஆலந-
- 9 குறிச்சிப் பிலாற்றுக்கு மெ[ற்\*]க்கும் தென்பாற் [கெல்]லை முப்ப-
- 10 த்தறுவெவி எல்லேவரம்புக்கு வடக்க[டய] அரையெ
- 11 ஒருமாவிலும் முப்பத்தறுவெவி எல்லேயெ அடை<sup>2</sup>

## No. 685.

(A.R. No. 123-A of 1895).

IN THE SAME PLACE.

- 1 கொப்பரகெசரி[ப]ன்மற்க்கு [ய]ராண்டு யெ ஆவது திரு-
- 2 ப்பழநத்து ஹாடெவற்க்கு கொஇராசகெசரி[ப]நர் டெவியார் தென்னவந்
- 3 ஹாடெவியா[ர்\*]
- 4 ஒரு நொந்தாவன<sup>3</sup>-
- 5 க்கிதற்க்கு யாண்<sup>4</sup>

## No. 686.

(A.R. No. 124 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொவிராசகெசரிபன்மற்க்கு யாண்டு உயெ ஆவது வி . . . . .  
[தெ]-
- 2 வதா[னம்] திருப்பழநத்து ஹாடெவர்க்கு கிழார்க்கு ந்றத்து முஞ்[ராவல் மு]ஞ்-  
ரூ-
- 3 வல் உடையான் நக்கன் னுகித்தன் ஒரு நொந்தாவிளக்கு இ[ரவும் பக(ல்)லும்] ச-
- 4 ன் திராதித்தவல் எரிப்பதற்க்கு குடுத்த சாவா முவா பெராடு [தொண்]ணூறு
- 5 இவ்வாட்டால் நிசதி உழக்கு [நெ]ய் முட்டாமை அட்டி திருவிளக் கெரிப்பதாக-
- 6 வும் இவரெய் ஆவணி அவிட்டத்தி னன்று ஆடி அருளுவதற்கு பகி[னா]-
- 7 ழி நெய் அட்டுவதாக வைத்த ஆடு பத்தம் ஆக வைத்த ஆடு நூறு இந்[நூ]
- 8 றுடுக் கண்டுகொண்டு எரிப்பொம் ஆனெம் பாதமுலத்தொம் இது பன்-
- 9 ஹாடெவியா ரகெஷ ||உ<sup>5</sup>

<sup>1</sup> This inscription is left unfinished.<sup>2</sup> The end of the inscription is lost.<sup>3</sup> Read ° விள.<sup>4</sup> The end of the inscription is lost in the original.<sup>5</sup> The pu||i is marked in almost all cases in this record.

## No. 687.

(A.R. No. -124-A of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொராஜகேசரிபதற்கு யாண்டு யெ ஆவது விதைக்கூ
- 2 நறத்தத் தெவதாநம் திருப்பழநத்து ஓவ<sup>1</sup>

## No. 688.

(A.R. No. 124-B of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] மதிரைகொண்ட கொப்பரகேசரிபன்ம[ர்க்\*]யி யாண்-
- 2 டெ யெச ஆவது திரு[ப்\*]பழனத்து ஓவாஜெவ[ற்\*]கு மண்ணிநாட்டு கவல்லூ[ரு]-
- 3 டையான் ஆயிராவணம் வைகு[ம] செவவ நமபனாயின கடைகசண்டவாரணபெ-
- 4 ர் அரையன் சஜ்ராதிகூவற் இரவும் பக(ல்)லும் உழக்கெண்ணையால் ஒரு நொடாவிள-
- 5 க்கு எரிவத[ா\*]க்கு இவலூர் பதிபாதமுலத்தாரிடை எங்க டெவதாநம் பொங்கா-
- 6 ர்முடி எ[ன்]புது புன்செ விலைகொண்டு கல்லிந நிலம் காலெ
- 7 அரையன் இநிலத்து[க்\*]கு எல்லை கிழ்பாற் கெல்லை னாட்டு வா[ய்\*]க்காலு[க்\*]கு மெ-
- 8 [ற்]கும் தெனபாற் கெல்லை
- 9 சரவுமயக்கலு[க்\*]கு வட-
- 10 [க்\*]கும் மெலபால் கெல்லை
- 11 ஒ[ரு\*]மாசெ[ய்\*]க்கு கிழக்கும் வடபால்
- 12 கெல்லை அறுமாச்செ[ய்\*]க்கு தெக்கு-
- 13 ம் இவ[ை\*]சத்த பெருனான் கெ-
- 14 ல்லையில அக[ப்பட்ட உண்ணி]ல-
- 15 ம் ஒழிவின்றி விளக்கு[க்\*]கு நி[வநு]ம்
- 16 கொண்டு குடுத்தென் [கடைக]ச-
- 17 ண்டவாரண பெர்அரை[யடு]ன-
- 18 ன் இது பதூஜெஹு-
- 19 ர ரகை ||-

## No. 689.

(A.R. No. 125 of 1895).

IN THE SAME PLACE.

- 1 [ஸ்ரீ ஸ்ரீ [||\*] [கொ]ப்பரகேசரிபதற்கு யாண்டு முன்றாவது திருப்ப-
- 2 மு[ன\*]த்து [ஓவா]ஜெவற்கு சொழப்பெரும[ா\*]னடிகள் பரகேசரிபன்மர்
- 3 தெவியா[ர்\*] செ[ர]முமாதெவியார் தாயார் முன்னூர் நங்கை-
- 4 யார் இரவும் பகலு மொரு [நெ]ரந்த[ா\*]விள[க்]கு சந்திராதித்தவ-
- 5 ல் எரிப்(டு)பதானை[ந்] திருப்பழ[ன\*]த்து பதி[டு]யாம் [திரு]பா-
- 6 [த]முலத்த[ாரிடை] . . . இப்பொன் நயெ இப்பொன் முப்பத[ந்]
- 7 கழஞ்சங் கொண்டு சந்தி உழக்கு எண்ணை எரிப்பமென<sup>2</sup>

## No. 690.

(A.R. No. 126 of 1895).

ON THE WEST WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொப்பரகேச[ரி]பன்மற்கு யாண்டு கூ ஆவது திருப்பழனத்து ம(ர)ஹா-
- 2 ஜெவர்க்கு சஜ்ராதித்தவல் ஒரு நன்தாவிளக்கு<sup>3</sup> நசதி உழக்கு நெய் யெரிவதற்கு வி-
- 3 ண்ணகொவரையர்நாட்டு சிங்கபுரநாட்டுக் கிழவழிச் சிறுநாங்கு[ர்\*] கறுகொட்டி
- 4 நிறையன் அண்ணாவன் குடுத்த சாவா மூவாப் பெராடு தொண்ணூற்று
- 5 ஐஞ்சு இது பன்மாஜெஹு ரகெய[||\*]

<sup>1</sup> Unfinished. <sup>2</sup> End lost. <sup>3</sup> Read நிசதி.



## No. 691.

(A.R. No. 127 of 1895)

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ மகிரைகொண்ட கொப்பரகெசரிபன்மற்கு யாண்டு யக-
- 2 ருவது மிறைக்கூற்றத்துத் தெவதானம் திருப்பழனத்து லெரா\*]டி-
- 3 வ(ம்)ற்கு கிழாற் கூற்றத்துத் தெவதானம் காவனா[ரு\*]டையான் வில்லவன்
- 4 பெரையன் ஒரு நொந்தா\*]வினக்கு சஞ்சாதிக்[வத்\*] இரவும் பகலும் எரிவத-
- 5 [ற்]க்கு வைத்த பொன் உயடுஉ இப்பொன் [இ]ருபத்தைக் கழஞ்சும் செ[ர]-
- 6 [ண்டென] இத்தளி பட்டுடையான் ஈஸூன் மழபாடியென இது ப-
- 7 தூலெஸூர் ஈகை[||\*]

## No. 692.

(A.R. No. 128 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ கொராஜராஜராஜகெசரிவ நற்கு யா-
- 2 ண்டு கூ ஆவது நாள் ஈசயடி மிறைக்கூற்றத்து திருப்பழந-
- 3 த்து ஆழ்வார் இத்தெ[வற்] [பொ]ன்னின் பட்ட[மு]ம் பொற்பூவும் துவரந் பொறபூவும்  
மாத்தொடு
- 4 பொன் பொர்த்த குதம்[பையு]ம உட்பட ஊ[ற்கற்செம்மை] பொன் கூயந-ம் இத-  
கில் இத்தளி ஸ்ரீகொயிலுடையான் கி-
- 5 லீரவமாறன் மாணி கூத்தன் நாரா . . . . க . . . வு கண்டு கொண்டு  
பொந பொன் சயஉ-ம் இப்பொன் நாற்பத்திரு க-
- 6 கழஞ்சும் சிற்றாயிலுடை[யான்] வெ[ண்\*]னாயில் நம்பாண்டான் இவ்வூர் ஸ்ரீகொயி-  
லுடையான் கில-
- 7 லீரவமாறனைத் தண்டி இராஜராஜநென்று பெர் வாங்-.
- 8 கி இப்பட்டம் தெவ[ர்\*] பண்டாரத்தெ வைப்பிச்சான் ஆகப் பொ-
- 9 ன் தொண்ணூற்று முக்கழஞ்சும் குறைவற்றது இது சஞ்சாதிக்[வல்] வ-
- 10 தூலெ-
- 11 ஸூர் ஈ-
- 12 கை[||\*]

## No. 693.

(A.R. No. 129 of 1895).

IN THE SAME PLACE.

- 1 [ஸ்ரீ ஸ்ரீ மகிரைகொண்ட கொப்பரகெசரிப[ர்\*]ம[ர்\*]க்கு யாண்டு யக-ராவது  
சொழ்பெருமான் ஸ்ரீபராந்தகடேவர் தாதி பாண்டன் காளி இவ்வூர் தெவதான  
பொன்[க]ரால்குடி புன்செ[ய்] கல்வி ய[ய]க்கின நிலத்துக்கு கிழ்பாற் கெல்லை பூஞ்-  
செரி நிலத்துக்கு யெ[ர்\*]க்கு தென்பாற் கெல்லை கரிகால கரைக்கு வடக்கும் மெல்-  
பாற் கெல்லை பொன்கால்குடி வாய்க்காலுக்கு கிழ[க்கு]ம் வடபாற் கெல்லை மண்ணிக்-  
குத் [டு]தற்கும் இவ்விசைத்த பெருநான் கெல்லையி லகப்பட்ட நிலம் இரண்டரையும்
- 2 உண்ணில மொழிவின்றி இந்நில[த்\*]தால் ஊரா[தி]க்யவற் நிசதி பத்து ஸூர்-  
[ஊணர்]க்கும் அவொது[க்\*]கும் விறகிடுவாது[க்\*]கும் நெய்[க்\*]கும் [ஒருபல]ம்  
மிளகிடுக்கு[ம்] உப்பிடுக்கும் வெற்றிலைக்கும் கவமிடும் வெட்கொவ[ர்\*]கும் அரிசி  
அரித்து எசசி வெடுப்பானுக்கும் குறுகவி அடங்க ஒருவனுக்கு நிசதி பதினாழி நெல்-  
லாக [இப்ப]ரிசு சஞ்சாதிக்[வ\*]ல் உண்பதாக வைத்த நிலம் உஇ இது காத்த[து]ட்-  
வொர் இவ்வூர் பதிபாதமுலத்தார் [||\*]

## No. 694.

(A.R. No. 130 of 1895).

ON THE EAST WALL OF THE SECOND PRAKARA OF THE MAHALINGASVAMIN TEMPLE AT  
TIRUVIDAIMARUDUR, KUMBAKONAM TALUK, SAME DISTRICT.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] பூமாத புணரப் புவிமாத மலர நாமாத விளங்க ஜயமாத வி[ரும்ப த]ந்-  
நிருபதமலர் மந்வர் சூட மந்நிய உரிமெயில் மணிமுடி சூடிச் செங்கொல் சென்று  
திடுசெதொழும் வள]ற்ப வெங்கலி நீங்கி மெய்யறந் த[டு]ழெப்பக் கலிங்க மிரிய[க்].  
கடல மலை நடாத்தி வலங்கொ[க]ர ளாழிவரெ ஊழி நடாத்தி இ[ரு]சுடரளவும் ஒரு-  
குடெட நிழற்கீழ் முக்கொக்கிழாநடி[க]னொ[டு]ம் வீரலிஹாவநத்து வீற்றிருகரு-  
ளிய கொப்பரகெசரி-
- 2 பதரான உடெயார் ஸ்ரீவிசுமசொழுவெவற்கு யாண்டு ற ஆவது உய்யக்கொண்டார்-  
வளநாட்டுத் திரைமூர்நாட்டுத் திருவிடெமருதுடெயார் கொயிலில் வீரசொழ-  
அணுக . . . . ந ஆட்கொண்டாநாந அரிசுவராஜமாராயந் சந்ராஜித்தவல்  
உடெயார் திருவிடெமருதுடெயார் திருக்கற்றளியில் மாணிக்கக்கூத்தற்கு அமா-  
வாஸிதொழும் திருவமுது உள்ளிட்டு வெண்ணெயெயிற்றுக்கும் சட்டிச்சொற்-  
றுக்-
- 3 கும் அமாவாஸி ஒன்றுக்கு நெல்லு ஐஞ்சுறுணி இருநாழிக்கு ஒ(ர்)ராட்டுடெக்கு  
நெல்லு ஐஞ்சுறுணியும் தெவர் கடமெக்கு அசல் நிலம் வரிசெப்படி  
முன்பு மாத்தால் நெல்லு [அறு]கலத்தில் செம்பாடியால் நெல்லு ஐஞ்சுறுணியும் முக்-  
குறுணியும் ஆக நெல்லுப் பதிந் கலநெ தூணிப் பதக்கு யாண்டு ஐஞ்சாவதுவரெ  
பயிற் செலவ்[ன்]றியெய் கொல்லையாய் கிடந்த திருவிடெமருது-
- 4 உள்ளூரில் சதாசிவந்மயக்கலில் நடுவில் வழிக்கு மெற்கு ஈரங்கொள்ளி கால்செய்யில்  
வடதலையில் கொல்லை நிலம் ஒருமா முக்காணியும் ஐஞ்சாவதுவரெ பயிற்செலவி-  
ன்றியெய் கிடந்தமெயில் இவந் தந் ஸும் இட்டுத் திருத்தி நிவநுத்துக்கு நெல்லு  
ஐஞ்சுறுணியும் முக்குறுணியும் தெவர்கடமெக்கு நெல்லு ஐஞ்சுறுணியும்  
ஆக நெல்லுப் பதிந்
- 5 [க]வநெய் தூணிப் பதக்கும் ஆட்டாண்டு தொழும் இருப்பதாக விட்ட நிலம் சூழி தூந்-  
மெழுபத்தைஞ்சுகால் நிலம் ஒருமா முக்காணியும் விட்டது ||உ மெற்படியாந் சந்ராஜி-  
த்தவல் உடெயார் திருவிடெமருதுடெயாற்குப் பவிசெ செகுத்து ஒரு திரு-  
மஞ்சகக்குடம் வெக்க ஸ்ரீபண்டாரத்து ஒடுக்கிந காச ஒன்று இது பநாஹஸூர ஈ-  
கெஷ ||உ

## No. 695.

(A.R. No. 131 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருஹவநச்சக்கரவர்த்திகள் ஸ்ரீவிக்கிரமசொழுவெவர்க்கு யாண்டு எ  
ஆவது இஷபநாயற்று நாலாநாளான கொட்டுநாள் நா-
- 2 யசு னால் சுத்தமலிவளகாட்டு தநியூர் ஸ்ரீராஜாயிராஜச்சுருப்பெகிமங்கலத்து எட்டாஞ்-  
செரி பிறுந்தார் கருணாகரவட்டன் ஸ்ரீராஜணி
- 3 ஆண்ட நங்கைச்சாரியும் இவள் மகள் சத்தியபாவையும் உடையார் திருவிடைமருது-  
டையார்க்கு சந்திவிளக்கு இரண்டு எரிக்க ஸ்ரீ-
- 4 பண்டாரத்து ஒடுக்கின காச உ இக்காச இரண்டின் [பவி]ச கொண்டு சந்தி விளக்கு  
இரண்[டு]ம் ச]ந்திராதித்தவல் எரிக்க இது ப(ண்)நா-
- 5 யெஹூர ஈஹெஷ [||\*] இவை கொயில்கணக்கு ம[ரு]து[டை]யான் எழுத்து [||\*]

## No. 696.

(A.R. No. 132 of 1895).

IN THE SAME PLACE.

Published in the *South-Indian Inscriptions* Vol. III, Part II, p. 155, No. 72.

## No. 597.

(A.R. No. 133 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] <sup>1</sup> திருஹ்ரசகூவதிகள் ஸ்ரீகொலொத்துங்கசொழெவற்கு
- 2 [யா]ண்டு சயக ஆவது கங்கெகொண்டசொழபுரது பழயெ-
- 3 [வள]து கெக[க்கொள]ந் பெற்றதிருநள்ளாறந் உடையார் திருவிடை-
- 4 [மருது]டையாற்கு உச்சிச் சகி திருமஞ்சந மாடியருள ஒரு குடம் சந்ராஜித[வல்]  
பலிசைக்குச் சிலவாக செ-
- 5 ல்ல ஸ்ரீபண்டாரது ஒடுக்கந காச க கு க இது பந்ராஜெஹ்ரா ரகெஷ ||உ

## No. 698.

(A.R. No. 134 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] <sup>1</sup> திருஹ்ரசகூவத்திகள் ஸ்ரீகொலொத்துங்கசொழெவற்-
- 2 க்கு யாண்டு சயக ஆவது கங்கெகொண்டசொழபுரத்து விக்கிர-
- 3 மசொழந்வேளத்து கைக்கொளந் சீராளந் நாராயணந் உ-
- 4 டெயார் திரு(வை)விடெமருதுடெயார்க்கு சந்ராதித்தவல்
- 5 பலிசெயால் ஒரு திருநுந்தா[வினக்கு] செ[ல்]கெ[க்\*]கு ஸ்ரீபண்டாரத்து ஒ-
- 6 டுக்கந காச ய பந்ராஜெஹ்ரா ரகெஷ ||||உ

## No. 699.

(A.R. No. 135 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] சகலபுவனசக்காவத்திகள் ஸ்ரீகொட்பெருஞ்சிங்கதேவற்கு யாண்டு யஅ  
வது கன்னிநாயற்று வ-டுவ-பகூத்து பஞ்சஉஸியும் நாயற்றுகிழமை பெற்றசதயத்து  
[ந]ரள் உய்யக்கொண்டார்வளநாட்டுத் திரைமுர்நாட்டு உடையார் திருவிடைமரு-  
துடையார் கொ[யில்] ஆதிசண்டெசுர தெவர்கள் . . . . . டெ[த]. . . . .  
. . . ரம் ஸ்ரீவிக்கிர[ம]சொ[ர]முதலு-
- 2 வெ-கிமங்கலத்து கொமடத்து பிகுபாணிபட்டனும் எண் . . . யைசிவன் பெரு[ந்]-  
தெவிச்சானியும் விச . . . ரம் தன்மதானபுமாண இசைவுதிட்டு இற்றை நா-  
ளால் என் காணியாய் இன்னுயனற்கு திருநாமத்துக்காணியாகக் குடுத்த இவ்வூர்ப்  
பிடாகை கச்சகொட்டியான . . . தங்க . . . . . புவனமுமுதடை-  
வதிக்கு . . . . . காலுக்கு வடக்கும இக்கண்ணாற்று முதல் ச-
- 3 திரத்து கிழக்கடைய நிலம் மு[ம்\*]மா வரை நிக்கி இதன் மெற்கு(கு) ஊர்ப்படி நிலம்  
மாகாணியும் இவதிக்கு மெற்கு கருவி . . . வாய்காலுக்கு வடக்கு முதல் கண்ணா-  
றும் இரண்டாங் கண்ணாறும் நிரசிய இரண்டாஞ் சதிரத்து[ண்]டத்து மெற்கடைய  
நிலம் காணி அரைக்காணி முந்திரிகைக் கி . . . . . மாவும் ஆக நிலம்  
ஒரு . . . . .
- 4 எண்ணூற்று எண்பத்து முன்றம திருநாமத்துக்காணியாகக் குடுத்து [இ]ப்படிக்கு  
நான் எழுதி எழுத்திட்டு அறிவுக்கு இவ்வூர் ஸெலெயாரில் வெண்டுவார் எழுத்தம  
இடிவித்து ஸாத[நம்] ஸ்ரீபண்டாரத்து ஒடுக்கினமைக்கும் இவை கொமடத்து [பி]-  
குகபாணிபட்டெ[னன்] இ[வை]வ . . . . . து :-

## No. 700.

(A.R. No. 136 of 1895).

ON THE SOUTH WALL OF THE SAME PRAKARA.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] விக்கிரமசொழெவற்கு யாண்டு ச ஆவ-
- 2 து நம்பிராட்டியார் நெரியனமாதெவியார் உ[கப்ப]-
- 3 ரிவாரத்து கெகக்கொளந் சொறுடெயார் அருக்கந[ர அ]-

<sup>1</sup> Read திருஹ்ரவது

- 4 ன்பராபரணமாராயன் உடெயார் திருவிடெமருது[டெ]-  
 5 யார்[க்\*]கு ஊராடிகுவற் பவிசை செகுத்துச் செல்[வ]தா[க வை]-  
 6 த்த ஸ்திவிளக்கு [க] பண்டாரத்து ஒடுக்கிந காசு க கு [இது எரி]-  
 7 க்க ஒடுக்கிந குத்துவிளக்கு க னு னி சயசு பம்மாஹெ[ஸூர ஈ]கெஷு [||\*]

## No. 701.

(A.R. No. 137 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] விக்கிரமசொழ்தெவற்கு யாண்டு ஆறாவது  
 2 தொண்டைநாடாந ஜயங்கொண்டசொழம[ண்ட]லத்து  
 3 காஞ்சிபுரத்து திருவெகம்பமுடெயார் தளியிலாள கா[ம] . . .  
 4 ளி மகள் நக்கந் சாணி உடெயார் திருவிடெமருதுடெ-  
 5 யார்க்கு ஊராடிகுவற் பவிசை செகுத்து இரா திருநாவி[ள]க் கெரி-  
 6 க்க பண்டாரத்து ஒடுக்கிந காசு ஐஞ்சு இது பம்மாஹெ[ஸூர [ஈ\*]கெஷு  
 7 குத்து வி[ள\*]க்கு க னி அய [||\*]

## No. 702.

(A.R. No. 138 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] பூமலை மிடைனு பொன்மலை திகழ்ப் பாமலை [மலிக]ப[ரு]-  
 மணித் திரள்புயற் [தி]ருநில மடகையொடு ஜயமக [ளி]ருப்ப தன் வரைமார்வ  
 னனதெனப் பெற்றுத் [தி]ருமக [ள]ரருதநி [யி]ருப்ப கலைமகள் சொற்றிறம்  
 புண[ர்\*]னு கற்பி[ன]ளா[க] விருப்பொடு கா(வ)வகத் திருப்ப திசைதொறு னிகிரி-  
 யொடு செங்கொல் நடப்ப அகிலபுவந முழுதுங் கவிப்ப(து) புதும[தி] பொல  
 [வ]ண்[டு]காடை [ய]டிமிசை நிழற்றக் கருங்கவி யொளித்து வன்பிலத்திடைக்  
 கிடப்ப குளத்திடை தெலுங்க [வி]மறை விலங்கல்மிசை யெறவும் கலிங்க[பூ]யியை  
 கனலெ[ரி] பருகவும் ஐம்படை [ப]ருவத்து வெம்படை தாங்கி வெங்கையம்ண்ட-  
 லத்தாங்கிநி]-  
 2 திருனு வடகிசை யடிப்படி[த்]தருளி தென்றிசை தருமமு ஞானமு ஞவமும் தழைத்]து  
 வெ[தமு]ம் மெய்மை[யு]ம் மாநியுகம்[பொ]ல தலைத்தலை சிறப்ப தகித்தகி சிறகு-  
 வனருளி வெற்கரும் [ப]ரத்புலி யா[ணை] பார[த்\*]திவர் சூடி [நி]றமணி மகுட  
 முறை[மை\*]மபிற் சூடி மந்துயிற் கெல்லா[ம்] மிந்து[யி]ர[த்] தா[ய\*]பொல் தன்-  
 நொளி [ப]ர[ப்]பித் தகித்தகி பரனு ம[ண்]முழுதுங் கவிப்ப மதுநெறி வளர தன்  
 கொ[ய்]பில் கொ[ற்]றவாசல்புறத்து மணிநா(வ)வொடுங்க முரைசுகள் முழங்க  
 விஜெயமும் புகழ் மெல்மெ(ல) லொங்க செழியர் வெஞ்சரம் புக செ(ர)ரலர் கடல்  
 புக வழிதரு சிங்கண ரஞ்ச கொங்கணர் சாய நெஞ் ஈலமர கங்கர் திறையிட கன்நடர்  
 வெ[ந்]கிட [ம]ற்றெ[ற]த்[தி]சை மன்நரும்  
 3 தகமக் காரணநத் திருமலர்செவடி உரிமையில் [இ]றைஞ்ச தெ[ர]ல்லை [ய]முலகு  
 ஜொழுதெழ தெ[ர]ன்றிய முல்லைவா[ணை]க முக்கொக்கிழாநடி [யு]மையொடுஞ்  
 சங்கர நிமையத் திருஞானநெனப் பொருளி யுடதிரு[ப்ப] க]ங்கையொப்பாகிய தெரி-  
 வைய[ர] திலதம் திய[ர]பதா[கை] புரிசூழ[ல்]மடகை [யு]திதகுண[வகி]தை  
 திரிபுவநமுடையா(ள்) ளிவ னிருவுளத்தருள் முழுதுமுடையாளொடும் செம்பொன்  
 வீரலிஹாஸநத்து முக்கொக்கிழாநடிகளொடும் விற்றிருஞானிய கொப்பரகெசரி-  
 பம்மரான திருஹவசகரவத்திகள் ஸ்ரீவிக்கிரமசொழ்தெவற்கு யாண்டு ச ஆவது  
 இஷ்வநாயற்று சவரவகூத்து சஷ்டிபும் திங்கள்கீழமையும் பெற்ற சதையத்-  
 தி நா-  
 4 ள் உயயக்கொண்டார்வளநாட்டுத் திரைமூர்நாட்டு அடெ[வ]ய[ர]ஸிரியவகூ[வ]தி-  
 மங்கலத்]து மஹாலவெயொம் நம்முர் உடையார் மணியம்பலமுடையார் கொயி-  
 லிலெ(ம்) கூட்டம குறைவறக் கூடியிருனு உடை[ர்] திருவிடைமருதுடையா(ர்)ற்கு  
 மூலஜுகுராகிய ஆகிசண்டெஸூரதெவற்கு நா[ங்]கள் ஸாஸ்தீகமாக இறையிலி  
 செய்து குடுத்த நிலமாவது இவ்வூர் தென்பிடாகை வடுகமாங்குடியில் கௌவுசியன்  
 நாராயண ஸ்ரீகூ[ண] பக்கல் விலைகொண்டெயரான நிலமும் கவுசியன் நாராயணன்  
 திருவாலி பக்கல் விலைகொண்ட நிலமும் [ப]ரதாய னிரிச்சிற்றம்பலமுடையான்  
 நாராயணன் ஸூ[ர]ஹணியிதாய் இவன் யாண்டு நாலாவது

- 5 தன் பொகத்தை அறுத்துக் குடியொடிப்பொள இவன் நிலம் வலெயார் பக்கல் [இவன் வி]லைகொண்டெயரான நிலமும் ஸீகுலொத்துங்கொழிதெவற்கு யாண்டு இருபத்தைஞ்சாவது முதல் நிலநின்று இறையிறுத்தெய் குடியொடிப்பொய் அந்நிலத்துக்கு ஊரில் நின்றற்கு இறுக்கவெண்டினமையில் வலெயார் பக்கல் வலெயைவியாக விற்றுக்குடுத்த கவுணியன் பிராமணர் தெவ [க]த்தன் நிலமும் ஆக இவற்கு ஸாஸ்தீகமாக இறையினி [செ]ய்து குடுத்த நிலத்துக்கு கிழ்பாற் கெல்லை கவுணியன் செணன் ஜாதவெததும் வெயன கொவலன் நாராயணதும் கவுணியன் மயெசு நாராயணதும் உள்ளிட்டார் நிலத்துக்கு மெற்கும் தெந்-
- 6 பாற் கெல்லை கவுணியன் மயெசு நாராயணந் உள்ளிட்டார் நிலங்களுக்கு நீர் பா- [யும்] உட்சிறுவாய்க்காலுக்கும் திரிச்சிற்றம்பலவாய்க்கா(ல்)லுக்கு வடக்கும் மெல்- பாற் கெல்லை உடையார் திருவிடைமருதுடையார் தெவதாநமாந நாட்டுப்பொக்கு- ஆந நிலத்துக்கு கிழக்கும் வடபாற் கெல்லை திருவெங்கடவாய்க்கா(ல்)லுக்குத் தெற்கும் ஆக இவ்விசைக பெருநான் கெல்லைபுள நடுவுப்பட்ட நிலம் இவ்வூர் நில முதல் பொத்தகத்தின்மெல் கிடகபடியெ தூற்றிருபத்தெட்டுக் குழி கொண்ட தொ- ருமாவாக வக நிலம் ஒன்றெய் முக்காலெ மாகாணி அரைக்காணிக் கிழரையில் நிலவடைய வடக்கிட்டு வாய்க்காலுக்கு
- 7 எங்க(ள்)னார் ஸீவைய்குணவிண்ணகர் ஆழ்வாற்கு நிலம் காலெ . . . . . க்காணி நிலம் நிக்கி நாங்கள் இவர்க்கு இறையினி செய்து குடுத்த நிலம் ஒன்றையெ மாகாணி முள்தரிசையிநால திரு[வு]லகனகருளிநபடி பன்நீரடிக் கொலால் தூறுகுழி கொண்ட தொருமாவாக வக [க]ம் [இருவெ]லியும் இந்நிலத்து நீன்ற தூவு கிணறுகளும் அகப்பட விற்றுக்குடுத்து இளங்காரிகுடையான் சங்கரதெ(ய்)வன சிவலொகநாயக- நான கங்கைகொண்டசொழி அநகபாலர் உடையார் திருவிடைமருதுடையார் திரு- மடைவிளாகத்துப் பெருகிறவாட்டி யென்று செபித்த மடத்துக்கு தைப்பூசத் திரு- நாளில் மணித்தர் நித்தமிசைத்துக்கு ஆண்டார்களை யும் சிவசொக-
- 8 களையும் தபலியரையும் அமுத[செய்விக்கைக்கு மடப்புறங் கொண்டு இறையினி செ- [ய்]கைக்கு . . . . . திருவிடைமருதுடை]பர் கையிலில் ஓடுக்கி வைத்த காசில் இந்நிலத்துக்கு இறைகாவலுக்கு கொண்ட காசாசுயெ இக்காசு தூற்றறுப- த்தெ[ழி]நால் காசொன்றுக்குப் பொன் நாரஜாஜன் மடையொ டொக்கும் [பொன் குடினைகல்லால் பொன் ஆறு மஞ்சாடியும் குன்றியாக வக பொன் நாற்பத்து முக்க- ழ[ஞ்]செய் முக்காலெ ஆறு[மாவும்] [கொண்டு இந்நிலம்] சனாதித்தவற் . . . . . க்கெ இறையினி செய்து குடுத்து இந்நிலத்துக்கு பெருவரி சில்வரி வெ[ட்டி] முட்டையாள் திருவாசலில் பொ[க கடமை] மற்றும் எப்பெற்பட்டதும் செ-
- 9 மயக்கடவரல்லாதாராகவும் இந்நிலம் இப்பரிசெய் கல்லிலும் செ[ம்]பிலும் வெட்டிக- கொள்ளப்பெறுவாராக வம[மதி]த்து இறையினி செய்து குடுத்தொம் உடையார் திரு- விடைமருதுடைய[ர\*]ர் முலஹ(த்)க்யாநகிய[ஆகி]சண்டெஸூரதெவ[ர்]மகு அலெ- ய[ர\*]ஸிரியச்சருப்பெநிமங்கலத்து மஹாலலெயொம் மெழுத்து ஸலெயுள் ளி- ருந்து பணித்தார் கெவுசியன் நாராயணன் சிவாஸ[தெ]வ[வ\*]பட்ட . . . . . ராது . . . . . வியர் பணியாலும் பாரதாய னாராயணந் பத்மநாபன் பணியாலும் கவுணிய நாராயணன் ஸீக்யூஷநார் பணியாலும் . . . . . திருநத்த(த)வுடையான் திருவரங்- [கன் பணிப்]பணியாலும் கவுசியன் திருநத்தவுடையான் வாஸ[தெ]வநார் பணி- யாலும் கவுசியன் இரையான் சங்கரநாராயணநார் <sup>1</sup>

No. 703.

(A.R. No. 139 of 1895).

IN THE SAME PLACE.

- 1 [ஸூஷ் ஸீ] [||\*] பூமலை [மி]டை[கு] பொ[ன்]மலை [திகழ்த]ர [பா] [மலை] ம[வி]க பரு[ம]ணித் திரள்புய(த்)த் திரு[ந்]ல மட[ந்]தையொடு ஜபமக [ள்]நுப்பத் தன் வரெமார்வந் தநதெனப் பெற்றுத் [கி]ருமகள் ஒருநகி இருப்பக் கலமகள் சொற்- [நி][ந\*]ம் [பு]ணர்க கற்ப[ப்பி]ரளாகி வீருப்பொடு நாவகத் திருப்பத் திசைதொழந் திகரீயொடு செங்கொ[ல்\*] நடப்ப அகிலபுவரமுங் க[வி]பபதொர் புதமதி பொல வெண்குடை [மீ]மிசை நீந் ப கருங்கலி யொ[ளி]த்து வன்(ப்)பிலத்திடைக் கிடப்பக் குளத்திடைத் தெலுங்க(ல்) வீமன் விலங்கல் மீமிசை பெறவும் கலிகழும்பைக் க-

<sup>1</sup> The rest of the inscription has not been engraved.

- 2 னலெரி பருகவும் ஐம்படைப் பருவத்து வெ]ம்படை தாங்கி வெங்கெமண்டல ஜாங்-  
கிரிதிருஞ் வடதிசை யடிப்படுத்தருளித் தென் திசைத் தருமமு ஜாநமு ஜழைத்து  
வெதமும் மென்[மை]மயு[ம்\*] ஆகியு[க\*]ம்பொலத் தலைத்தலை சிறப்ப வகருளி வெல-  
க்கரும் பொர்ப்புலி யாரை பார்த்திவர் சூட நிமைமணி மகுடம் முறைமையிற் சூடி  
மந்துயிர்க் கெல்லா மிந்துயிர் தாய்மொல தன்மொளி பரப்பித் தரித்த[ரிபா]ஞ் மண்-  
முழு [த]ளிப்ப மதுநெறி வளர்த்து தன் கொயிற் கொற்-
- 3 [ம]வாசல்புறத்து மணி[நா வெடு]ங்க முரைசுகள் முழங்க விசை[யமு]ம் புகழு மெல்-  
மெ லொங்கச் செழியர் வெஞ்சரம் புகச் செரலர் கடல் புக அழிதரு சிங்கண ரஞ்சி  
[ந]ஞ்சலமரக் கங்கர் திமையி[ட]க் க[ந]டர் வெந்திடக் கொங்க ரொதுங்கிடக்  
கொங்கணர் சாய மற்றெத்திசை மன்னருன் தனதடிக்க கண்ணெனத் திருமலர்ச்  
செவடியுரிமை[ம\*]யி விறைஞ்சத் தொல்லை பெழுலகுன் தொழுதெழுத் தொன்றிய  
முல்லவாணகை முக்கொ-
- 4 க்கிழாநடி உமையொடு சங்கர(ன்) நிமைய<sup>1</sup>சமையத் திரு[ன்]தனநெனப் பொருந்தி  
யுடகிருப்ப அங்கவன் மகுழுங் கங்கையொப்பாகித் தெரிவையர் திலதம் தியாகபதாகை  
புரிசுழல் மடப்பிடி புரிதகுணவநிதை திரிபுவநமுழுதுடையா ளிவன் திருவுள்ளத்  
தருளு முழுதுடையாளெ[ன்]றுடனிருப்பச் செம்பொன் விரலிஹாலநத்து முக்-  
கொக்கிழாநடிகளொடும் வீற்றிருந்தரு[ளி]ய கொப்பரகெசரிபன்-
- 5 மரந திருவன ஆகுவத்திகள் ஸ்ரீவிசுமசொழிவெற்கு யாண்டு எ-வது உடையார்  
குலொத்துங்கசொழிதெவர்[க\*]கு நன்றாக உடையார் ஸ்ரீமீடெவர் ஸ்ரீகண்டசிவர்  
விருதராஜலயங்கரவளநாட்டு மண்ணிகாடுச் சொழமாத்தாண்டச்சதுப்பெதிமங்க-  
லத்துப் பிடாகை மங்கலக்குடியி வெழுந்தருளுவித்த உடையார் கொலொத்துங்க-  
சொழிஹாரமுடையார்[க\*]கு வெண்டும் நிமந்தங்களுக்கு இறுப்ப-
- 6 தாக [இ]லூர் ஸ்ரீஹணன் காரம்பிச்செட்டுத் திருவாங்க நாராயணப்பட்டறும்] பசிண்-  
டிப்புறத்து எஜமுத்திப்பட்டறும் உள்ளிட்டார் ப[க்க]ல் இ[த்]தெவர் தெவகன்மி ஆரி-  
யன் வாலுதெவபட்டன்பெரினும் உடையார் ஸ்ரீமீடெவர் ஸ்ரீகண்டசிவர் உடை-  
யார் கன்மிகள் பெ[ரி]லும் விலைகொண்டெய வரமாணப்படி நிலமாய் முந்துடை-  
யாரும் பழம்பெரு[ம்\*] ஸ்ரீஹணசமாய் வருகின்றபடியுந் தவிர்ந்து இத்தெவர்க்கு யா-
- 7 ண்டு ஆறாவதுமுதல் தெவதாநம் இறையிவியாய் வெறுபிறிந்த விக்கிரமசொழநல்லா-  
ரினும் அஞ்சரையெ நாலுமாவின் சிழரையினால் நி[ல]வொபாதி பழவிதை நெல்லு  
முந்துற்றறுபத்தைக்கலநெ பதக்கு நானாழி நிச்சயித்த ஒபாதி நெல்லு<sup>2</sup> இருநூற்-  
றெண்பதின் கலம் இகதுள் இதெவர் ஸ்ரீகொயிலும் திருமுற்றமும் நீ[த\*]க்குளமும்  
மடவிளாகமுமாய் யாண்டு ஆறாவதுமுதல் நிக்கலுக்கு உ-
- 8 டலாக நிக்கிந நிலம் ஒன்பதமா [வ\*]ரை[க\*]காணி முந்திரிகையினால் நி[ல]வொபாதிப்  
பழவிதை நெல்லு [இருப]த்தறுகலநெ தூணிப் பதக்கு நானாழி நிஸ்யித்த ஒபாதி  
நெல்லு இ[ரு]பத்திருகலநெ யெழுகுறுணி யிருநாழி நிக்கி நிலம் அஞ்செ நாலுமா  
முக்காணி முந்திரிகைக் சிழரையினால் நெல்லு முந்துற்று முப்பத்தைக்கலநெ யிரு-  
தூணி நிஸ்யித்த ஒபாதி நெல்லு இருநூற்றைம்பத தெழுகலநெ தூணி யறுநாழி தா-  
வொபாதிப் பழவிதை நெல்லு
- 9 முந்துற்று முப்பத்தெண்கலநெ முக்குறுணி நானாழி நிச்சயித்த ஒபாதி நெல்லு இரு-  
நூற்றை[ம்]பத் தொன்பதிகலநெ தூணிப் பதக்கு நானாழி இவை [பு]ரொவரிதிரைக்க-  
களநாயகம்<sup>2</sup> நெற்புக்கையுடையா நெழுத்து இவை புரொவரிதிரைக்கள[ந]ராயகம்  
உவறுர்நாட்டுவெளா நெழுத்து இவை புரொவரிதிரைக்களநாயகம் நானகொற்ற  
நெழுத்து இவை புரொவரிதிரைக்களத்து முகவெட்டி கொற்றவாயிலுடையா  
நெழுத்து இவை பு-
- 10 ரொவரிதிரைக்களத்து முகவெட்டி உலக<sup>3</sup>

No. 704.

(A.R. No. 140 of 1895).

IN THE SAME PLACE.

- 1 உ ஸுலு வு வு [ ] ஸ்ரீமந்<sup>1</sup> மரமண்டலெஹா சதுசமுத்திருதி ஸ்ரீஹண சதாசப-  
தெவ் ஹாரபர்ப்பு தவிராசியமபணணி அருளாநிநற சதாக்கம் ஸ்ரீஹண  
மெல செவ்வாரநற குறெதிசுநெபசாத ஸ்ரீமநாயம் ஸ்ரீஹணவபசுநறு

<sup>1</sup> Read சமயத். <sup>2</sup> Read நெறகுபபை. <sup>3</sup> This inscription is left unfinished.

- 2 உத்துவாநத் துவாதெசியும் சொமவாரமும் பெற்ற உத்திரட்டாதி நக்சுத்ரத்து நாள்  
விரப்பிறதாப ஸ்ரீது மகாமண்டலெஸ்டிர இராஜிராஜ விட்டலதெவமகாஇராஜர்  
சொழமண்டலத்து காவெரிதிரத்து தென்கால் உய்யக்கொண்டசொழவளநாட்டு  
திரமூர்நாட்டுத் திருவிடைம[ரு\*]தூர்
- 3 திருவிடைமருதாருடைய தம்பிரானற்கு தம்மசிலாஸாஸகம் பண்ணிக் குடுத்தபடி மரு-  
தப்பர் திருநாமத்துக் காணியாய் பூறுவம் நடந்த புத்தூஆற்றுக்கு வடக்கு ஆவணமும்  
சிற்றூடியும் இந்த இரண்டு கிராமமும்
- 4 பூறுவம் கொயிற்பற்றுக நடக்கயிலெ அன்னாளிலெ பண்டாரவாடைகாறர் கட்டிக்-  
கொண்டு பண்டாரவாடைஆகப் பொகையில் இப்பொழுது இது காரியமாக திரு-  
விடைமருதாருடைய தம்பிரானர் திருக்கொயில்
- 5 தெவகன்மிகளில் திருச்சிற்றமபலபட்டர் மங்காமற்காத்தார் இன்னயினார் கொ[யி]ந்-  
பற்று என்று நமக்கு விண்ணப்பம் செய்து நாம் திருவடிபெரிலெ தண்டு வந்த  
பொழுது நம்முடநெ-
- 6 கூட தெற்கு அனந்தசயநம் வடக்கு முதகல்லு ஸஹிதமாகத் தண்டபண்ணி பூறுவம்  
கொயிற்பற்று என்று பலகாலும் நமக்கு விண்ணப்பம் செய்து நாமும் அந்தக கிரு-  
மங்களிலெ மருதப்பர் முததரை
- 7 எல்லைக்கல்லு நிறகறது உண்டொ என்று நம்முட முத்திரை வ[ர\*]ங்கி இவிங்கயர்  
மனுஷரையும் தூளிநயினாரையும் நாம் முதகல்லிலெ இருந்து திருச்சிற்றமபலபட்-  
டர் சொன்னுபொலெ எ[வ\*]லைக கலலு
- 8 நிற்குதொ என்று பாற்க அனுப்பி வரக்காட்டி விசாரித்து பூறுவம் கொயிற்பற்று என்-  
தறத்துக்கு இரண்டு ஊரிலும் கல்லு நிற்குது என்று பாத்து வந்து நமக்கு விண்ணப்-  
பம் செய்கையில் நாமும் அந்தபபடிக்கு
- 9 இராயஸமும் வாங்கிக் குடுத்து சங்கிறமபுண்ணியக[ர\*]லத்திலெ திருச்சிற்றமபலபட்-  
டர் கையிலெ உதகம் பண்ணிக்குடுத்து நம்முட இராயஸமும்<sup>1</sup>

## No. 705.

(A.R. No. 141 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ[||\*] பூ மந்து பதம[ம்] பூத்த [எ]ழு[வ]கும் தாமுந் செ[ய்]கவத்தா[ல்] பருகி  
[வ]ழித்தொன்றி நெ[டு]மா வி[வ]நென சுடர்முடி சூடி இருநில மகளை உரிமையில்  
புணர்ந்து திருமகள் பணைமுலை செஞ்சாந் தணைந்து பருமணி ஆரம் பரிவரை நீகற்ப  
ஜபமகள் செழும்சந்தனச் சுவட்டால் புய மிருகையி-
- 2 லைப் பெ[ப]ராருப்பெனத் தொன்றி நாமகள் தானும் சொமகள் செவ்வாய்ப் பலமுச்  
[டு]சய்யொளி படைக்கன நி[ய]ரென தவளந னிறத் தநித்துயையெநென புகழ்மதி  
சிந்தை மகுழு நாளிலும் ஒரு குடைநிலவு பொருபடைத் திகிரி வெவெனுங் கருங்கலி  
[யி]ருளிரைத் தூர்ப் நீபெல் லாழி எழ்கடல்ப் புறத்தினும் கொ-
- 3 டாத் தநிக்கொ விநிதுலாவ மீநமும் சிதைத்து வானுயர் பொன்னெடு [டு]மருவிற புளி  
விற்த்ருப்ப உம்பரியாரை ஒரெட்டினுக்கும் தம்பமென்றத் தநித்தநி திசைதொறும்  
விசை[ய\*]ஸூல நிற்ப பசிபை[க] ஆ[திய]ரகிய வீசு தண்புனலும் மெதிரி வளனும்  
ஜாதி யொழுககமும் நீதி யறமும் பிழறது<sup>2</sup> நிகழ பாவும் பழப்பரப்பும
- 4 பணைக்கை மாவு மல்லது வன்றலை படுதல் கனவிலுங் காண்டற் க[ரி]தென வருகி புரவி-  
லும் பலவெறு புள்ளிலு மல்லது சிவையெநப்படுத வின்றி பல்லவர் தெலுங்கர் மாள-  
வர் கலிங்கர் தெனநர் கன்டர் கடாரர் சொளர் சிங்களர் தொங்கணர் [ஸ்ரீ]ஹலூர்  
அங்க[ர்\*] வங்க(ர)ர் மத்தமத்திரர் க[ங்]கர் ஜோர-
- 5 கர் கைகையா ஜநென் நறைகழல்வெந்தர் மல்லாவாசரு முறைமையில் வரிந்த திறை-  
கு[ணந்] திறை<sup>3</sup> அம்பொந் மலமகொ[டி] செமபியந்[கி]நா[நடி] யொருமருங் குட-  
நமர்நதிருப்ப அருள்புரி சமையப் பொற்கொடி யிமையப்பாவையும் சிவதும்பொல்  
பு[ந]முழுதடையா(ள்)னொடும் விறத்திருந்தருளிய கொவி.ர.ஜகேசரிபத்தாரை சீர-  
லுவநகசுரவதிகள் ஸ்ரீகுலொத்துங்-
- 6 க[டு]வாஜலெவற்கு யாண்டு கூ ஆவது முதல் காணிபெற்றபடிக்கு பாண[ன்] இருமுடி-  
சொழந் பிராநான அசஞ்சலப்பெரய(ர)துக்கு உய்யக்கொண்ட[ர\*]ர[வ]ளநாட்டு

<sup>1</sup> This inscription is left unfinished. <sup>2</sup> Read பிழறது. <sup>3</sup> Read திறைஞ்ச

திரைமுர்நாட்டு உ[டை]யார் திருவிடைமருதடையாற்கு பாடவும் இக்கொயிலில்  
தனியிலலார் தெவ(ர)டிபாரை [பு]ரட்டுவிக்கவும் பாணரை இடக்கடவ(ர்)நாக இவ-  
துக்கும் இவந் வ[ங்]-

- 7 ஸத்தாற்கும இக்கொயில் பாணபெறாக முடிபெற்றுவரும் காசும் நெல்லும் உள்பட  
யாண்டு ஒன்பதாவது முதல் பள ஓநறுக்கு ஊர்க்கா(ல்)லால் நெல்கவமாக வந்த  
நெல்லு இக்கொயிலில் பலபணி சிவந்த[க]காரொடுங் கூட நீவந்தங் கட்டி இந்நெல்-  
லுக்கு வெணடெம் நிலம் முடிபடையாரை தவிர்த்து இத்தெவர் தெவதாநமாந ஊர்-
- 8 க(ள்)ளி(ல்)லெ பாணமாண புர நிலஜி விதமு[க] அ[டை]த்து முன்பு பாணர் குடியிருப்-  
பாந மனையும் இவதககு விட்டு இப்படிக்கு கல்[டு]வட்டி கொள்வதாக ஒன்பதாவது  
முதல் பளவரமம் பறமையக்கு புலாதஞ் செதருளிந் திருமுகம் மலையப்பிராய-  
ரும் திருமந்திர ஒலை புதககுடையாரும் எழுத்திட்ட திருமுகப்படியும் புரொ-
- 9 வரி ஸீகாணத்து முகவெட்டி தெம[ண]முடையாது[ம்\*] புரொவரி ஸீகா[ண]நாயகம்  
பொந்துராதும் புரொவரி ஸீகாண முகவெட்டி பண்ணைநல்லூருடையாதும் புரொ-  
வரி ஸீகாண முகவெட்டி வெளாந்புலதம புரொவரி ஸீகாண முகவெட்டி அரகு-  
ருடையாதும் புரொவரி ஸீகாணநாயகம் செற்றுருடையாதும் புரொவரிக்கூறு  
ப[ங்]க்[ள்]ராயரும் சிக்கனராயரும் [வ]ம[ந]ராட்டரைய-
- 10 ரும் எழுத்திட்ட உள்வரிப்படி இத்தெவர் [தெ]வதாநமாந உய்யக்கொண்டார்வ[ள]-  
நாட்டு திரைமுர்நாட்டு செம்பியங்குளத்தாரில் குலொத்தங்கசொழுவதிக்கு கீழ்க்கு  
மு[ஞ்]சிக்கண்ணு மறுக்கு தாரு கிடாரகொண்டசொழுவதிக்கு மெற்கு த[ராப்]-  
பள்ளக்கண்டத்தக்கு வடக்கு நிவிந்கண்டத்து நிலம் ஒநறெ முக்காவெ அரைக்காணி  
முந்திரிகை கீழாரையு இத்த தெற்கு கிடாரகொ-
- 11 ண்டசொழுவதிக்கு மெற்கு புலாதெயம் திரை[மு(ர்) ரெல்லை]க்கு வடக்கு பாம்புணி-  
கீழாந நிலத்தக்கு நிபக்கு நிலம் முசகாவெ நாலுமா அரைக்காணி முந்திரிகையும்  
ஆக நிலம் இரண்டையெ நாலுமாக காணி அரைக்காணி கீழாரைக்கு நிலவொபாதி-  
யால் நெல் முந்நூ து நாபு[ந்]தொந[ப]திந் கல[ந்]திந் அ லுறை[ந]ர[ழி] யெற்றி  
நெல முந்நூற்றறுபதிந் கலத்தககும
- 12 இவை கொயில்கணகசுக குண்டையூர்கிரவ நெழுத்து இப்படிக்கு இ[வை] தெவர்கந்மி  
திருச்சிறதம்பலட்டந் எழுத்த இப்படிக்கு இவை ஸீகாரியம் மு[ல]ங்குடையாந்  
எழுத்து இ[வை] திருவிதி அபபகாசின எழுத்த யாண்டு கூ வது செம்பியங்குளத்-  
தாரில் தாராபடளளசண்டத்த ப[ர]மபுண[க]ழாந் நில[ந்]துக்கு கீழ்க்கு முன்பு  
உ[டை]ற-
- 13 நாழ் நெல்லுக்கொறு நீக்கி பிடி புகுநத நி[வ]ம் வசவகூடியும் ஆக நிலம்  
இரண்டெ[டு]முக்காவெ ஒருமாவரை அரைக்காணியினால் நெல் முந்நூற்றறுபதிந்  
கலத்த[ர]லும இ[டு]வ[டு]காயில்கணக்கு குண்டையூர்கீழுவ [ந]முத்த இப்படிக்கு  
இ[டு]வெ தெ[வர்கந்]மி தருச்சிறதம்பலபட்ட நெழுத்து இப்படிக்கு இ[வை]  
ஸீகாரியம் முலங்குடையா(ந) நெழுத்த[டு] இப்படிக்கு [இ]-
- 14 வை ஸீமாதொ[டு]ர கண்காணி திருவா[தி] அப்பற்காச(ர்) நெழுத்து [||\*]

No. 706.

(A.R. No. 142 of 1895).<sup>1</sup>

IN THE SAME PLACE.

- 1 ஸீகா ஸீ [||\*] திரிபுலனாச்சக்கரவத்திகள மதுரை கொண்டு பாண்டியன் முடித்-  
தலையம் கொண்ட புள்ள ஸீகுலொத்தங்கசொழுவதற்கு யாண்டு மெள் காசுயச  
ஆல் பிளாதஞ் செய்த புள்ள திருமுகப்படி திரிபுலனாச்சக்கரவத்தி கொளெரிமமெ-  
கொண்டார் உய்யக்கொண்டாரலாநாட்டு திரைமுர்நாட்டு உடெடையார் திருவி-  
டெம[ந்]து[டு]டையா
- 2 கொயில் பதிபாதலுலப்பட்டடை பஞ்சாசாரிய தெவகனமிசு[ம\*] கொயில்கணக்க-  
லுக்கு[ம\*] ஸீமாதொ[டு]ர கண்காணி செயவார்களுக்கும் ஸீகாரியஞ்செ[ய்\*]வானுக்-  
கும் இக்கொயில் உடெக்கெவாசிப்பா பங்கு காண்புடைய எண்ணரியான் என்கிற-  
வன பக்கவெ கம்மம் செவிசாம கட்டுவரில குலொத்தங்கசொழ திருத்தபெரெயன்  
வி[டு]கொண்டு உ[டு]பவித்த
- 3 வறந்திர பக்கிண்சிம இவன வி[டு]கொண்ட பிரமாணப்படியெ இவனுக்கும் இவன்  
வறத்ததாற்குமசாண்டார அனுடவிக்கவும் இப்படிக்கு இக்கொயிலில் கல வெட்ட-

<sup>1</sup> There are punctuation signs at the beginning and end of this inscription.



வுங் கடவதாக பெறவெணு[ம்\*] என்று இவன் நமக்கு சொன்னமையில் இப்படி செய்யக்கடவதாக சொன்னொம் இப்படிக்கு இரண்டும் எண்ணியான என்கிற இவன் பக்கல் இவன் விடிகொண்ட பிரமாணப்படியெ இவனுக்கும்

- 4 இவன் வறகத்தாற்கும் காணியாய் அனுபவிப்பதாகவும் இப்படிக்கு இக்கொயில் திருமதிளில் கல வெட்டலாம்<sup>1</sup> அடத்திலே கல்வெட்டகடவதாகவும் தெசகடையான பக்கல் எண்ணியான் கொண்ட பிரமாணத்திலே சியத்தனும் இவன் மக்கள எழுத்துக் கிடக்கெயாலும் எண்ணியான் பக்கல் ஆடவல்லான் குலாத்தங்கித்திப்பெரெயன் கொண்ட பிரமாணத்திலே சியத்தனும் இவன் மக்களும் எண்ணி-
- 5 யானும் இவன் மக்கள் எழுத்துக் கிடக்கெயாலும் இப்பிரமாணத்திலே பதிபாதமூல பட்டுடைப்பஞ்சாசாரியத் தெவகன்மி கொயில கணகான் எழுத்துக் கிடக்கெயாலும் இப்பிரமாணங்களில் எழுதிநபடியெ பிரமாணப்படியெ காலுவெட்டிக் குடுப்பது என்று திருவாயமொழினதருளிப்படி திருமந்திர ஜய பின்வனமுடெவாதெவளார் எழுத குருகுலராயரும் வீணத்தரையரும் வெணாஉடெயாரும் பாசிங்கபன்மரும் பாண்டியராயரும் காடுவெ[ட்\*]டிகளும்
- 6 வயிராதராயரும் களப்பானராயரும் எழுத்திட்டு யாணகட்டு வாகுடெயாலு பிரயாதஞ் செய்தருளி வந்தது [||\*]

### No. 707.

(A.R. No. 143 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருவனச்சுருவர்த்தி ஸ்ரீ ராஜராஜதெவர்க்கு யாண்டு ௨ ஆவது உடெயார திருவிடெமருதெடெ[ய\*]யார் கொயில் முதல் பிரகாரத்த மெல திருமாளிகையில் பணிமூப்பிமாரில் ராஜராஜேஸ்வர(ர)த்தப் பதியிலாரில் அரியிராட்டி உடெயாப்பெருமான பெ[ரி]யதெவர் திருவனவிரதெவாக்கு யாண்டு நான ஆவது நாளில் எழுந்தருளுவித்த உடெயார பொருத்திய தைப்பூசமுடையநாயனாகுப பூசொக்கு உடெயார்
- 2 திருவிடெமருதெடெயார் தெவதானத்து திருநாமத்துக்காணியான நிலத்து இறை மிகுதி பூசெக்குடலாக இத்தெவர் திருநாமத்து தண்டெஸ்ரபெருவிலையாக கொண்ட வண்ணக்குடியான குலாத்துங்கெசாழ்ச்சருப்பெதமங்கலத்து திருநாமத்துக்காணியில் விற்ற ஸ்ரீவிநாயகராயணவதிக்கு கிழக்கு மதுராதகவாசாசாசுகு தெற்கு தெற்கு தெற்கு கப்படக்கொவை என்று பெருடெய நில-
- 3 ம் குழி உளையெம் இங்கெ விளாகம் என்று பெருடெய நில குழி சாகுப தெற்கு குழி ளாகுயெஇ-ம திரைமூர் திரைமூரகும் திருநாமத்துக்காணியான நிலத்து விற்ற திரைமூர்க்கள முன்றாக் கண்டத்து குலாத்துங்கெசாழ்ச்சருப்பெதமங்கலத்து கிழக்கு திருச்சிற்றம்பலவாக்காலுக்கு தெற்கு கிழ அசல வெநூர்கிழ<sup>1</sup> நாய அம்மெஅப்பர் உள்ளிட்டார் நிலத்துக்கு மெற்கும் தென் அசல் ஆறாக் கண்டது-
- 4 ற்று தார்த்துக் கிடக்கிற வாய்[க்\*]காலுக்கு வடகும் மெல்அசல பொன்னம்பலம்(ப்)பி நிலத்துக்கும் பன்றக்குளத்துக்கும் கிழக்கும் வடஅசல் திருச்சிற்றம்பலவாய்[க்\*]காலுக்கு தெற்கும் நடுவுப்பட்ட நில குழி கதூரொயிரெம் வ-ஹெயம் முன்றாக் கண்டத்து குலாத்துங்கெசாழ்ச்சருப்பெதமங்கலத்து கிழக்கு மருதமாணிக்கமயக்கல் என்று பெருடெய நிலத்துக்கு
- 5 தென் அசல் வில்லவ[ள்] ஸ்ரீமாராயர் மக[ள்\*] நிலத்துக்கு வடகும் மெல்அசல வதிக்கு கிழக்கும் வடஅசல் ஆறாக் கண்டது தார்த்து கிடக்கிற வாய்க்காலுக்கு தெற்கும் நடுவுப்பட்ட நில குழி நாய நாலாக் கண்டத்து பாமெஸ்ரபெருவிலையாக் கெற்கு சாத்தன்வாய்க[காலுக்\*]கு தெற்கு மணவி என்று பெருடெய நிலத்துக்கு கிழ அசல அனபாயவன்தண நம்பியும் மமுதவன் குரியதெவன பாரியெ
- 6 [இளைய] உடெயாண்டானும் நிலத்து மெற்கும் தென் அசல் இவ்வா எல்லைக்கு வடக்கும் மெல்அசல் திருவிடெமருத நகரத்து எல்லைக்கும் வடஅசல திருபாதிரிக் கூபட்ட கம்பி நிலத்துக்கு தெற்கும் வடக்கும் கிழக்கும் இன்னமு வடபாதெகல்லை சாத்தன் வாய்க்காலுக்கு தெற்கும் நடுவுப்பட்ட நில குழி தாகும அக திரெயரும் திரைமூர்க்களும் நிலம் குழி கதூரொயெம்
- 7 ஆக வண்ணகுடி உளபட நிலம் குழி கதூரொயெகஇ நால் நில கதூரொயெகஇ கக்கும் பிரமாண விடெப்படி காசு எர்க சதூசா-ம ௨ ஆவது நாளாகி அ வரையும்

<sup>1</sup> Read இடத்திலே.

சிபண்டா[ர]த்து ஒடுக்கிவித்துகொண்டு இ நிலம் ஒன்றெ முக்காலெ நாலுமா முக்கான் சினனமும் இந்(த்)தப பொருந்திய தைப்பூசமுடைய நாயனார்க்கு திருநாமத்துக்காணியாய்

- 8 ஊரமர் ஈந்த கடமெ குடிமெக்கு வெண்டுபது நிக்கி இமெற மிகுதி பூசெக் குடலாக நிச்சயித்து விற்றமெயில இப்படி கல்வி[ல\*] வெட்டிவித்துக் குடுக்க எனறு பிள்ளை காலிங்கராயர் [ஒ]லை வந்தமெவல்<sup>1</sup> இப்படியெ இத்தெவற்க்கு இன்னிலம் திருநாம(ர)த்துக்காணியாய இறை மிகிதி பூசக குடலாக நிச்சயித்தமைக்கு வவ

### No. 708.

(A.R. No. 144 of 1895).

IN THE SAME PLACE.

- 1 லுஷி ஸ்ரீ [||\*] திரிபுவனச்சக்கரவத்தி கொநெரினமைகொண்டான் உய்யக்கொண்டார்-வளநாட்டு உடையார் திருவிடைமருதுடையார் கொயில் பதிபாதமூலப் பட்டுடைப் பஞ்சாசாரியத் தெவர்கன்மிக்கும் ஸ்ரீமாகெஸூரக்கண்காணி செவார்[களு]க்கும் ஸ்ரீகாரியஞ்செயவானுக்கும்
- 2 இத்தெவர் மெலைத்திருவிதிக்கு மெற்காக நத்தமாக கொண்(ட்)டு இருமாவும் தாயபெருமாளசதுவெ-திமநகலப் பெரால் எற்றின் ஆகரத்து வுராஹணர்க்கும் பங்குக்கும் [ப]ட்டவீருத்தி கிடைபுறம் உள்ளிட்டனவையெற்றுக்கும் உடலான நிலத்திலும் வாஹுவும்] வாஹுமரிவா<sup>2</sup>-
- 3 ரமும் குளமும் கொப்பிரசார பூமியுமாக உள்ளிட்டு செய்த நிலத்திலும் இத்தெவர் திருநாமத்துக்காணியில் அகப்படி<sup>3</sup> நிலத்துக்கு கொயிற்கணக்கு ஆதனுருடையான் எழுத்திட்ட கணக்குப்படி தெவதானம் உள்ளூர்க்களில் நிலம் ஒன்றெ இரண்டுமாக காணியும் எதிரிவிசொழமங்கலம் நிலம் முக்காலெ இரண்டு மா-
- 4 வும் வுராஹதெயம் திருக்குடலுக்கு ஊர்கிழ இறையினி நிலம் பத்தெ எட்டுமாவும் யொகினியாகெஸூர இறையினி சங்கமதவிர்ந்தசொழநல்லூரில் இறையினி பிராத்தி உள்ப்பட திருநாமத்துக்காணியாக விலைகொண்ட நிலத்து நிலம் ஆறுமாவும் ஆக நிலம் பன்னிரண்டரையெ முன்று-
- 5 மாக் காணிக்கும் தலைமாரும் எற்றமாகவும் இத்தெவர்க்கு [தி]ருநாமத்துக்க[ர]ணியாய் தெவதானஇறையினியுமாக இட சொன்ன நிலத்துக்கு இந்நாட்டு நடாரான குலொத்துநகசொழன் கருப்பூரில் துரொகம் செய்தாரை காணிமாநீன நிலமும் பலரும் காணியான நிலத்து வத்த-
- 6 ரா[யன்] காணி நிக்கி நின்ற நிலம் இவர்களைக் காணி[ம]ரறி இ[ந்]நிலம் உள்ப்பட நிலம் பதினெழரையெ நாலுமாக் காணியும் பதினெட்டாவது முதல் இத்தெவர்க்கு திருநாமத்துக்காணியும் தெவதான இறையினியுமாய் நிற்கக் கடவதாக பெறவெணுமென்று களப்பாளரா-
- 7 ய[ன் நமக்]கு சொன்னமையில் இப்படி செய[ய]க்கடவ[த]ாக .சொல்லி கணக்கிலும் இட்டு[க\*]கொள்ள[க\*]கடவர்களாக வரிக்கு கூறுசெய்வார்களுக்கும் சொன்னும் இன்னிலம் பதினெட்டாவதுமுதல் இத்தெவர்க்கு திருநாமத்துக்க[ர\*]ணியும் தெவதான இறையினியுமா-
- 8 க [கை]க்கொள்க எழுதினான் திருமந்திர ஒலை மினவன் முவெந்தவெளான் இவை காங்கெயராயன் எழுத்து இவை இலககெ[ஸூ]ரன் எழுத்து இவை[வ செதி]குலராயன் எழுத்து [இவை]வக் கலிங்கராயன் எழுத்து இவை விழுப்பாதராயன் எழுத்து இவை செரிசுலரா[யன்] எழுத்து ள் ஊநயகூ லை ||- லுஷி ஸ்ரீ [||\*]

### No. 709.

(A.R. No. 145 of 1895).

ON THE SOUTH WALL OF THE MANDAPA IN FRONT OF THE CENTRAL SHRINE IN THE SAME TEMPLE.

- 1 லுஷி ஸ்ரீ [||\*] கொப்பரகெசரி-
- 2 பநக்கி யாண்டு ச ஆவது இரு-
- 3 முடிச்சொழப்பெருமசக்கலான
- 4 . . . . . ன் கல்வி விளை நிலமா-

<sup>1</sup> Read வந்தமெயில். \* Read ° பரிவா. ° Read அகப்பட.

- 5 [கக்] கவில்த்<sup>1</sup> திருக்கொயில் உடெயா[ர்]  
 6 [ெ]சாழகொனாரிடெ விளக்கு எரிக்க கொண்ட கா-  
 7 ச ஐபது இக்காசில் இவர்கள் கொண்ட காசு  
 8 பத்து இவர்களுக்கு இது பற்றாமெயி[ல்] இக்-  
 9 காசு கொண்ட [டு] இவ்விளக்கு எரிப்பா(ரிப்பா)ரி-  
 10 ல்லாமையல் . . . இளங்காரி வரகு[ண]ன  
 11 . . . . .

## No. 710.

(A.R. No. 146 of 1895).

IN THE SAME PLACE.

- 1 [ஹ்ஹி ஸ்ரீ] [||\*] [மதி]ரைகொண்ட கொப்பாகெச-  
 2 [ரிபன்மற்கு யாண்டு] யசு ஆவது தென்கரைத் தி-  
 3 [ரைமுர்நாட்டு] திருவிடைமருதில் ஸ்ரீமூலலானத்து  
 4 [பெருமான]டிகள்க்கு தொண்டைநாட்டு செங்காட்டுக்கொ-  
 5 [ட்ட]த்த மாகனூர்நாட்டு இடம்பெட்டு பண்டாரிகிழாந்-  
 6 [கொட்டி] இரவி மார்கழித் திருவாதரைதொறும் நெ-  
 7 [யாடி] அருளுவதற்கு வைத்த பொன் பதின் கழஞ்சு-  
 8 க்கும் அட்டுவதான பொலியூட்டு நெய் முப்பதி  
 9 னாழி இந்நெய் முப்பதி னாழியும் மார்கழித் திரு-  
 10 [வாதிரை]தொறும் முட்டாமை . . . [த]ற்கு இ-  
 11 [ப்]பொன் பதின் கழஞ்சும் கொ[ண்டொ]ம் இ[த்]திரு-  
 12 . . . . . பாரதாயன் நாராய[ண][ன்\*][எ]ரிக்க-  
 13 . . . . . நாரா-  
 14 . . . . . தவர்-  
 15 . . . . .

## No. 711.

(A.R. No. 147 of 1895).

ON THE SOUTH WALL OF THE CENTRAL SHRINE IN THE SAME TEMPLE.

- 1 ஹ்ஹி ஸ்ரீ [||\*] மதிரைகொ-  
 2 ண்ட கொப்பாகெசரிபதூக்கி யா-  
 3 ண்டு நயள ஆவது திருவிடைமருதில்  
 4 ஸ்ரீமூலலானத்து லீலாஜெவகு ஒரு நொந்-  
 5 தாவினகினு[க்\*]கு புலியூர்க்கொட்டத்து ம-  
 6 யிலாப்பில் வியாபாரி விளத்தூர்கிழவன்  
 7 அரையன் அரிவலன வைத்த பொன் உயரு  
 8 இருபத்[தைங்] கழஞ்சு இடபொன் குடுத்து  
 9 நான் இவ்வூர்த் திருக்கொயிலுடையான் பாரதா-  
 10 யன் சிங்கன் தெவனும் பாரதாயன் புறம்பன்  
 11 நகனும் பாரதாயன் செந்த னக்கனும்(ம்)மாக இ-  
 12 ம்மூவர் பக்கலும் நான் விலைகொண்டுடை-  
 13 ய நிலம் இந்[ர\*]ட்டு தெவதானந் திரைமுர்  
 14 இவர்களுடைய அர்ச்சினாபாகமான நில-  
 15 த்தில் சுவரன் வாயின் தென்வாய்க் கண்ணை-  
 16 [ற்று] அரைகாலும் இதன்கிழை மாகாணியும்  
 17 ஆக நிலம் முன்றுமா முக்காணிச் செய்யுங் கொ-  
 18 ண்டு இந்நிலத்துக்கு பஞ்சவாரம ஆட்டைவிட்ட-  
 19 ன் மாத்தால் இருசலமாக நெல்லு எழுகலனெ தூணி-  
 20 ப்பதகு இறை நீகி இது வல்லது எப்பெறப்பட்ட இ-  
 21 றையும் எச்சொறும் வெட்டி வெகிணையு நீகி இ-  
 22 நிலத்தால் வந்த பொகத்தால் நிசநி உழக்கெண்-  
 23 ணையாக ஒரு நொந்தாவினகு சகரா[ஜி]த்தவல்  
 24 எரிப்பொமாணெந் தெவகர்(ம்)யிக[னொம்]  
 25 இவை பன்மாறெஹஸூர றகெகூ ஃ||வ

<sup>1</sup> Read கல்வித்.

## No. 712.

(A.R. No. 148 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ [||\*] [||\*] கொவிராஜகேசரிபதற்கி யாண்டு யச ஆவது திரைமுர்நாட்டு திரு-
- 2 வீடுமருதில் ஸ்ரீமுலலானத்து பெருமாநடிகளுக்கு திருநறைமுர்நாட்டு பாரதாய-
- 3 [ன்] ஶ்ரீலுன் வெண்ணையூர்உடையான் அரையன் பாரதனாகிய வியாடகமல[ப்]
- 4 ப[ல்\*]லவரையர் தி-
- 5 ருவிடைமதுடை-
- 6 யார்க்கு . . . . விளக்கு க-[னுக்கு] வை-
- 7 த்த [சாவா முவாப் பெ]ராடு கூய இ[வாடு]
- 8 கொண்ட மன்றாடி மிராதி காறாபில உராஜித்தவல் நிசதம் . . . . . வ  
எ[ண்ணை உழக்கு] இவை வநாஹேஸூர ரகைஷ[||-\*]<sup>1</sup>

## No. 713.

(A.R. No. 149 of 1895).

ON THE WEST WALL OF THE SAME SHRINE.

- |  |  |
|--|--|
| <ol style="list-style-type: none"> <li>1 <sup>2</sup> ஸ்ரீ ஸ்ரீ [  *] மகிரை-</li> <li>2 கொண்ட கொப்பரகேசரிவ-</li> <li>3 தக்கி யாண்டு நயடு ஆவது [இரு]-</li> <li>4 முடிசொழப்பல்வரையர் திருவி-<br/>டை-</li> <li>5 மருதுடையார்க்கு அக்காரடலையம் <sup>3</sup><br/>திரு-</li> <li>6 மெய்ப்புச்சுச் சந்தனத்துக்கும் சிதாரிக்-<br/>கும்</li> <li>7 ஶாஹேஸூரார்க்கும் ஶ்ரீலுணர்க்கும்<br/>தி-</li> <li>8 ருநொந்தாவிளக்கினுக்கும் அக்கார-<br/>அடலை-</li> <li>9 க்கு முவெலியும் சந்தனமும் சிதாரி-<br/>க்கு வெ[வ]-</li> <li>10 வியும் நொந்தாவிளக் கெட்டினுக்கு<br/>இருவெ-</li> <li>11 வியும் ஶாஹேஸூரர் [பட] வரகு[ண-<br/>ன்] மு-</li> <li>12 வெலியும் ஶ்ரீலுணர் இருபகின்[ம]-<br/>ர[க்]கு</li> <li>13 ஶ்வெலியும் ஆக நிலம் யச வெலி<br/>இப்ப-</li> <li>14 தினால் வெலியும் இருமுடிசொழப்-<br/>பல்வ-</li> <li>15 வரையர் திரைமுர் ஶ்வெ[ய]ர[ரி]-<br/>டை-</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>16 யும் திருவிடைமருதில் நகரத்தாரிடை-<br/>யும்</li> <li>17 [வி]லைக்குக் கொண்ட குறைக்குக்<br/>கி[ழ்]பாற் கெ-</li> <li>18 ல்லை வண்ணக்குடியார் ஶ்ரீ[ம்*]<br/>பொகு பெ-</li> <li>19 [ருவ]ழிக்கு மெற்கும் தெனபாற<br/>கெல்லை பெரு-</li> <li>20 வழிக்கு வடக்கு [மெ]க்குள் ஶும் வண-<br/>க்கு[டி]-</li> <li>21 யா வாயக்காலினுக்கு வடக்கும் மெ-<br/>ல்ப[ா]-</li> <li>22 ற் [மெ]கல்லை பழங்காவிரிக்கும் கிழக்கு-<br/>ம் வ-</li> <li>23 டபாற் கெல்லை பழங்காவிரிக்குத் தெ-<br/>ற்கும்</li> <li>24 ஶ்ரீகுடந்தையார் நிலத்துக்குத் தெற்-<br/>கும்</li> <li>25 மாண்ப[ர]ணபுரத்த[ா*] ரெல்லைக்குத்<br/>தெற்கும்</li> <li>26 இவ்[வி]சைத்த பெருநான் [கெ]ல்லை-<br/>யிலு ம-</li> <li>27 கபட்ட நிலமெல்லாம் திருவிடை-<br/>மருது-</li> <li>28 டையார்க்கெ உரித்தாகுச் செய்து<br/>கல்லில் வெ[ட்டி]த்து</li> <li>29 இது பநாயெ[ஸூர] ரகைஷ ஶ்ரீ  —</li> </ol> |
|--|--|

## No. 714.

(A.R. No. 150 of 1895).

IN THE SAME PLACE.

- |   |  |
|---|--|
| <ol style="list-style-type: none"> <li>1 ஸ்ரீ ஸ்ரீ [  *] கொப்பரகேசரி-</li> <li>2 பதர்க்கு யாண்டு யச ஆவது</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>3 வெண்ணாட்டு வரம்புசலு-</li> <li>4 டையான் சந்திராதிச்சன்</li> </ol> |
|---|--|

<sup>1</sup> The stones are out of order.<sup>2</sup> There is a punctuation mark at the beginning of the inscription.<sup>3</sup> Read °லைக்கும்.

- 5 சத்துருகண்டன் திருவிடைமருது-  
6 டையார் சாலே உண்ணும் வுராஹ்-  
ணர்[க்\*]-  
7 கு இவனிட்ட தாலம் யு-ஆல் நிறை  
8 உராய இருபலவரையும்சட்டுவெம்கரி-

- 9 மை ௫-பலமுமாக நிறை உராய எ-  
ழுப-  
10 லவரை இவை வநாமெஹார ர-  
கெஹ ||

## No. 715.

(A.R. No. 151 of 1895)

IN THE SAME PLACE.

- 1 ஸ்தல ஸ்ரீ [||\*] கொப்பரகெசரிபன்மற்கு யா-  
2 ண்டு ந ஆவது தென்கரைத் திரைமுர்நா-  
3 ட்டு திருவிடைமருதில் ஸ்ரீமூலமுஹூரத்து  
4 ஶீமாதெவர்க்கு காரைக்காட்டு பு[துக்குடி ஊ]-  
5 ரார் மிறை கணபதியான கண்ட[ராதித்த மு]-  
6 த்தரையன் ஒரு நொந்தாவி[ளக்கினுக்]-  
7 கு வைத்த ஆடு கூய்சு இவ்வ[ாடு தொண்ணூற்று]-  
8 Damaged  
9 டக்கடவ நெய் நிசதம் உழ[க்]கினு[ற் விள]-  
10 க்கு ஒன்[று] . . . . .

## No. 716.

(A.R. No. 152 of 1895).

ON THE NORTH WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்தல ஸ்ரீ [||\*] கொவி[ராச]கெசரிப-  
2 [து]க்கு யாண்டு ந ஆவது திரை[மு]ர் ஸ[டுஹ]-  
3 யொமும் திருவிடைமருதில் நகரத்தாரும் [தி]-  
4 [ரு]க்கொயிலுடையா[ர்\*]களும் ஸ்ரீகாய[ம்] ஆ-  
5 ராய்கின்ற இருமுடிச்சொழி பல்லஅரைய[ரு]-  
6 ம் இவ்வணய்வொமும் உ[டையார்]கொயினில் முன்-  
7 ஶில் பி[ட]த்தின் கி[ழ்]பால் [இருந்து] திருவிடைமரு-  
8 துடையார்க்குக் கவிரிப்பி[ணக்கர்] வெண்டும்  
9 என்று இவ[ர்\*]களுக்கு மெ[ய்யா]ல் திவஸம் முன்-  
10 னாழி நெலலுப்பெறுவதாக தெவதானம் வி-  
11 ளங்குடிப் பாட்ட[ட]ம் அறு[ப]து நிக்கி நின்ற நில[த்\*]தி-  
12 வெ வந்த நெல்லு பெறுவதாக கவிரிப்பிணக்க-  
13 ள்பெர் கன்மெல்வெட்டுக என்று இவ்வணய்வொ-  
14 மும் இருந்து எவ பெர் வெட்டியபடி உரைபூரிவன்னி  
15 நக்கலி வெள்ளி குணவி மழுபாடி மருதி-  
16 [யு]தெவி சிங்கி காமகொடி நங்கை என்-  
17 பாள் கரியமாதெவி ஆச்சபிடாரி திருவி சான்-  
18 [தியு]ம் பெற்றூள் பெரிய இவவம் நகை. .  
19 . . . . . ஆச்சபிடாரி காமடி க<sup>1</sup>  
20 . . . . .

## No. 717.

(A.R. No. 153 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்தல ஸ்ரீ [||\*] கொவிராசகெசரிபந்[ர்\*]க்கு யாண்டு  
2 . . . வது [தெ]ன்கரை திரைமுர்நாட்டு தெவதா[ன\*]ம் திருவிடை[ட\*]-  
3 மருதில் ஸ்ரீமூல[த்]தானத்து ஶீமாதெவ[ர்\*]க்கு இநாட்டு கும[ர].  
4 [மாத்]ண்டபுரத்[து வி]பாபாரி உதையடி வெங்கடவன் வ-  
5 [த்த கொஹ]ரவின[க்]கு ஒன்று இவொன்றின்னுகும் இ-

<sup>1</sup> The inscription is damaged at the end.

- 6 . . . . . [டை]யான் சத்தி வாமனான திருவெள்ளிகுடி-
- 7 . . . . . டை இ நாட்டுத் தங்குடி இவன்நிடை விலை-
- 8 கொண்ட சில[ம்] அறுமா இதில் கால்செக்கும் எல்லைத் தங்கு-
- 9 டி எரின வடக்கில் கால் செக்கும் கிழ்பாசு எல்லைத் தங்குடி ஊ[ர்\*]-
- 10 க்குளத்துக்கு பாய் கண்டவாயக்கா(ல)ஊசு மெகும் தெ-
- 11 ன்பால் கெல்லை ஐய[ன்\*]கொயில் குளத்துக்கு வடகும் மெல்பா-
- 12 ல் கெல்லை ஊர்[க்\*]கெ புக்க வழி வரம்புகு கிழகும் வடபார் கெல்-
- 13 லை பிலாற்றுசு தெற்கும் இசைத்த பெருநான் கெல்லை(ல்)ஊம்
- 14 அக[ப்\*]பட்ட நிலம் கல்லும் ஐயன் கொயிலின் மெலை நா -
- 15 [ற்று]க்கால் லொருமாவுக்கும் கிழ்பார் கெல்லை ஐயனகொயிலில்-
- 16 க்கு மெல்க்கும் தென்பால கெல்லை கொழிருத்தி பறைச்செரிக்கு வ-
- 17 டக்கும் மெல்பார் கெல்லை ஊர்க்கு கிழக்கும் வடபார்கெல்லை செ-
- 18 . . . . . கால்ஊக்கு தெக்கும் இவ்சைத்த பெருநான் கெல்லையில்-
- 19 ஊம் அக[ப்பட்ட] நிலம் ஒருமாவும் ஆகநிலம் இருகிடக்கையால்-
- 20 [ஊம்] நிலம் ஆறுமாவும் மிக்கி குறை வுள்ளொடுக இநிலம் க-
- 21 . . . . . தன் நிறை நிக்கி நிசதி ஒரு நொந்தாவிளக்கு எரிப்-
- 22 பொ(ம்)மா(ன்)நொம் டெவர்க்கீ(ள்)னொம் இவை பநாஹெஸூர ர-
- 23 னைசு [||\*]
- 24 இஞ்சுவத்துக்கு விலையாக குடுத்த பொன் முப்ப-
- 25 த்து ஐங்கழஞ்சு [||\*]

## No. 718.

(A.R. No. 154 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்தலி ஸ்ரீ [||\*] பாண்டியன் தலைகொண்ட கொப்பாசெசரிபநற்கு யாண்டு ச ஆவது திருவிடைமருதில் ஸ்ரீமஹேஸ்வரான[த்\*]தில் பெ-
- 2 ருமா(ன்)னடிகளுக்கு ஆரியக்கூத்தகாட ஸ்ரீகா[யு-]ம் ஆராய்கின்ற அதிகாரிகள் சிற்றிக்-  
கண்டடையான் கொயில மயிலை ஆன பரா-
- 3 ந்தக முவெந்தவெளாரும் திரைமுர்ந[ரடுடை]யாரும் திருவிடைமருதில் ககாத்தாரும்  
தெவகீகளும் நாடகசாலை(ல்)-
- 4 வெ இருந்து கித்திமறைக்காடன் ஆன திருவெள்ளி அறை சாக்கை[க்\*]கு நிவந்த[ன்\*]  
செய்து குடுக்க என்று எவலால் இத்தெவர் தெ-
- 5 வதானம் விளங்கு[டி] சிலத்தில் பறைச்செரி பத்து உள்பட நிலம் வெவியும் இவ்வாண்-  
[டி]ன் எதிராமாண்டு முதல் இந்-
- 6 நிலங் கொண்டு தைப்பூசத் திருநாளில்[வெ] கூத்தாடுவதாக[வும்] திருத்தம் ஆடின  
பிறறை நாள் துடங்கி முன்று கூத்த-
- 7 ராடுவதாகவும் வைய்காசி திருவாதிரையின் பிறறைநாள் துடங்கி முன்று கூத்தாடுவதா-  
கவும் ஆக இந்தக் கூத்து எழு அங்கமும் ஆடுவதாகவும்
- 8 [ப்]ண்ட[ர\*]ரத்தெய் பதினாற்கல நெல்லு கொற்று பெறுவதாகவும் [இந்நெ]ல்லும் வில  
அடைப்படி நெல்லும் கொற்றும் இரட்டி அ[வ்\*]வ[வ்\*]வாண்டை யி[டு]
- 9 கவும் இப்பரிசு கிர்த்திமறைக்காடனல்
- 10 [திரு]வெள்ளறைச் சாக்கைக்கு சந்ராதி . . . . .
- 11 . . . . .

## No. 719.

(A.R. No. 155 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்தலி ஸ்ரீ [||\*] மதிரைகொண்ட கொப்பாசெசரவகக்கி யாண்டு உயச ஆவது செம்பியன்  
தமிழவெளாகிய ப . . . . . னுப்பன் திருஇடைமரு[தி\*]வஸ்ரீமஹேஸ்வரானத்து  
2(ர) -
- 2 ஹாஹெவர்க்கு நொந்தாவிளக்கி(ள்)ஊசு வைத்த ஆடு கூடு கொ[ண்\*]ணாறு இவை  
கொண்டு மன்றாடி தாழி கணவதி வழி அடுநெய் நிசத[ம்] உழுகு அட்டகடவ நெயால்  
நொ[ந்\*]தா விளசு ஒன்று [||\*]

## No. 720.

(A.R. No. 156 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*]கொவிராஜகெஸரிவத[க்கி] யாண்டு பத்தாவது ஆண்டெ[மற்று]ஞ்சி[ந] உ-  
டையார் தங்க(ள்)ளாச்சியார் உடையிராட்டியார் பரிபாரத்துபெண்டாட்டிய பொ-  
துவன் சிற்றடிய திரு[வி]டைமரு-
- 2 தில் ஆள்வார்கு திருவிளக்கினுக்கு வைத்த [சுழக்காச உ]ய இருபதி(ன்)னால் பொன்  
பதின் கழஞ்சம் திருவிடைமருதுடையார் அமு[து]செ[ய்]யுந் தண்ணிரமுது வட்டி-
- 3 ல் பொன் உயச இருபத்துநாற் கழஞ்ச இப்பொன் இருபத்துநாற் கழஞ்சங் கொண்டு  
கூ ஆவது நிதியிராகுல ஸ்ரீஷாநாயர் ஆராச்சியில் தநி[சு] கொண்டு இப்பொன்  
இருப-
- 4 த்துநாற் கழஞ்சம் பொதுவன் சிற்றடி வைத்த காச இருபதினால் பொன் பதின் கழஞ்-  
சொடும் திருவிடைமருதில் நகரத்தார் தெவர்க்கு தநிச [ஒ]ழிய இப்பொன் இருபத்-  
துநாற் கழஞ்சம் ந[ரங்]களை-
- 5 ய் இவ்விளக்கினுக்குக் கொண்டு அப்பொன் நயச முப்பத்துநாற் கழஞ்ச முப்பத்து-  
நாற் கழஞ்சங் கொண்டு திருவிடைமருதில் ஆள்வார்கு [ஒ]ரு நொந்தாவினகு எரி  
ப்பொமாடெம் திருவிடைமருதில்
- 6 பெருநகரத்தொ[ம்] இது உ-
- 7 ஞாதித்தவல் வநாடெற-
- 8 ஸாராகை||—

## No. 721.

(A.R. No. 157 of 1895).

IN THE SAME PLACE.

1. ஸ்ரீ ஸ்ரீ [||\*] [மதிரை]கொண்ட கொப்பரகெசரிபதூர்க்கி யாண்டு உயள ஆவது திருவி-  
டைமருதுடையார்க்கு ஸ்ரீகாய[யும்] ஆ[ரா]ய்கின்ற குறும்பில் வாஸு[டெவனார்] ஆரா-  
ச்சியில் திரைமுர் ஸ[டெவனாரும்] . . . . . த .
- 2 . ரல் நகர[த்தாரும்] திருக்கொயிலுடையார்களும் பதிபாதமுலத்தாரும் நாடகசா-  
லையில் இரு[ந்து] திருவிடைமருதுடையார்க்கு திருஒலக்கத்து முன்று ஸந்தியும் உடு-  
க்கை வாசிப்பா[டுருவனு]க்கு
- 3 விள[ம்]கு[டி]தெவர் நிலத்தில் நிவந்தமாக செய்த நிலம் [முக்கால்] [||\*]

## No. 722.

(A.R. No. 153 of 1895).

ON A PALLAR IN THE MANDAPA SURROUNDING THE SAME SHRINE.

- |   |   |
|---|---|
| <ol style="list-style-type: none"> <li>1 ஸ்ரீ ஸ்ரீ [  *]தண்டெ . . . . .<br/>. . . . .<sup>1</sup>மலையாளர் த-</li> <li>2 லையறுத்து த . . . . .<br/>. . . . . னம்பாடியும்</li> <li>3 மெத்தார் ககை . . . . .<br/>. . . . . கொண்ட நித்த-</li> <li>4 விடுதான் நெரி . . . . .<br/>. . . . . ன் கொத்து மல-</li> <li>5 த்தார் ஸ்ரீமுமடி . . . . .<br/>. . . . . கஸரிபதற்கு யா-</li> <li>6 ண்டெ யச ஆவது தெ . . . . .<br/>. . . . . [டை]மருதுடையார்</li> <li>7 ஸ்ரீகாய[யும்] மாரா[ய*]கின் . . . . .<br/>. . . . . திரைமுர் . . . . .</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>8 யாரும் திருவிடைமருதில் நகரத்தா-<br/>ரும இருந்து தெவர் கண[க்*]கு<br/>எழுதின ஆ-</li> <li>9 தநூர்உடையான் பிரமகுட்டன் உ-<br/>டெயமாத்தா[ண்*]ட(ன்)னானத<br/>னிசெவக-</li> <li>10 திணையான் திருவிடைமருதில் ம-<br/>றாத்தெவர்[க்*]கு திருக்குடமூக்-<br/>கில விலை னி-</li> <li>11 ன்[ற*] சிறுக்கழி என்று பெர் க-<br/>வபடும் நிலன் புன்செகும் நிர்நில-<br/>த்து-</li> <li>12 க்கும் சிழ்பார்[க்*] கெல்லெ தெற்கு-<br/>நின்றும் ஆங்கெய் வடகுநொக்கி<br/>பொன</li> </ol> |
|---|---|

<sup>1</sup> In the first seven lines, a portion of the inscription is completely worn out.

- 13 பெருவழிசும் திரு -
- 14 கிழ்கொட்டத்து வெ-
- 15 தவர் நிலத்துக்கு
- 16 மெற்கும் இநில-
- 17 த்துக்கெய் தென்-
- 18 பார[க்\*] கெல்லை கமுது-
- 19 [வ]ன காரி ஐபாறனு-
- 20 ம காரி நாராயணன்
- 21 நிலத்து (வடக்கு)
- 22 வடக்கும் இநில-
- 23 த்து[க்\*]கெய் கிழ்பாக்
- 24 கெல்லை காரி நாராய-
- 25 ணதும் காரி ஐ[யா]-
- 26 றன் நிலத்[துக்கு]
- 27 [மெ]ற்கும் மெ[ற்ப]-
- 28 [டி]யார்கள் நிலத்து-
- 29 கும் வணக்குடி வா-
- 30 ய்[க்\*]காலுக்கு தெற்கு-
- 31 ம் இ[ன்\*]தும் இவர்கள்
- 32 நிலத்து[க்\*]கெய் வெ-
- 33 மற்கும் தென்பா-
- 34 ர்[க்\*] கெல்லை காரி நா-
- 35 ராயணதும் காரி அ[ய்\*]-
- 36 யாறன் நிலத்து-
- 37 [க்\*]கெ வடகும் மெற்-
- 38 படியார்கள் நில-
- 39 [த்\*]த[க்\*]கெய் மெற்கும்
- 40 தென்பார்[க்\*] கெல்லை
- 41 திருகிழ்கொ[ட்\*]டத்து
- 42 [தெ]வர் நிலத்து[சு]
- 43 [திருவெள்வி]க்குடி
- 44 தி . . . . .

- 45 வந்தொண்டன்
- 46 நிலத்துக்கு வ-
- 47 டகும் மெல்பார்[க்]
- 48 கெல்லை திருவெள்-
- 49 விக்குடி வந்தொ-
- 50 ண்டன் நிலத்து[சு]-
- 51 ம் தலைசயன்-
- 52 த்துதெவர் நில-
- 53 த்துக்கு கிழக்கும்
- 54 வன்னக்குடி வா-
- 55 ய்காலுக்கு வடக்கு[ம்\*]
- 56 இதெவர் புன்செ-
- 57 ய்[சு] மெல்பார்[க்\*] கெ-
- 58 [ல்லை] திருகிழ் கொ-
- 59 . . . . .
- 60 . . . . .
- 61 ல்லைக்கு மெற்கு-
- 62 ம் வடபார்[க்\*] கெல்-
- 63 லை காவெரி நி(ர்)-
- 64 ரொடுகாலு[சு] தெ-
- 65 ற்கும் இனிசைத்த
- 66 பெருநான் கெல்-
- 67 லைக்கும் நடுவுபட்-
- 68 ட நிலன் சிறுக்கழ-
- 69 னி என்று பெர்குவ-
- 70 பபடும நிலன் இ-
- 71 த்தனையும் [உ]ணில-
- 72 (ம்) மொழிவின்றி வி-
- 73 ற்றுக் குடுத்தென் ஆத-
- 74 [னூ]ர் உடையான் ப[ர]-
- 75 மகுட்டன் [உ]தய-
- 76 மாத்தாண்டனென் [||\*]

## No. 723.

(A.R. No. 159 of 1895).

ON ANOTHER PILLAR IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருமக-
- 2 ள் பொலப் பெருதி-
- 3 லச் செல்வியு க-
- 4 னக்கெ உரிவ[ம]-
- 5 பூண்டமை மன-
- 6 ககொளக் காணூ-
- 7 ர்ச்சாலை கலமறு-
- 8 த்தருளி வெங்ெ-
- 9 கெருாடுங் கங்-
- 10 கபாடியும் தடி-
- 11 கைபாடியும் து-
- 12 னம்பபாடியும்
- 13 குடமலைநாடுங்
- 14 கொல்லமுங் க-
- 15 விங்கமும் திண்-
- 16 டிதல் வென்றி-
- 17 த்தண்டார்க் கொ-
- 18 ணடு தன்னெழி-
- 19 ல் வளர் ஊழியுள்
- 20 னெல்லா யாண்டு-
- 21 ம் தொழுதக விளங்-
- 22 கு யாண்டெய் செழி-

- 23 யரைத் தெசுகொள்
- 24 ஸ்ரீகொவிராஜராஜரா-
- 25 ஜகெஸரிபந்[க்\*]கு யா-
- 26 [ண்டு] யசு ஆவது
- 27 தென்கரைத் தி-
- 28 ரைமுர்ன-
- 29 ட்டு வுலுடிமயம்
- 30 ிஹெடிமங்கல-
- 31 த்து ஸஹெயொ-
- 32 ம் விற்றுக் குடுத்த
- 33 நிலவிலையா]வ-
- 34 ணம் தாலபட்டு-
- 35 டாலே எழுதின
- 36 செஹமங்கலமுடை-
- 37 டயானுக்காய்க் கிழ்க்-
- 38 கணக்கெழுதின முடை-
- 39 [மு]யுருடையான் அட்டா-
- 40 னன் நமச்சிவாயத்-
- 41 தைக் கொள்ளப் பெ-
- 42 ருமானடிகள் அருளிச்-
- 43 செய்த காசுத் தங்க-



44 னார் இவன் காணி உள்ள-  
 45 து குடியொடு குடிபெரு-  
 46 ம் விலைசூ அடைகுத்-  
 47 த்த் தாலத்து வைய-  
 48 சூ வென்று உடையார்  
 49 படை கொங்கவாளா-  
 50 ரை விடையிட்டு சூடை-  
 51 யிடுங் குடுத்து இராஜா-  
 52 ராஜமாராயர் வரகாட்ட  
 53 இவன் காணி அடைகுத்-  
 54 திப் பொதுக வென்று  
 55 வசு படையிலார் எ-  
 56 ந்[க\*]னை நிரிலும் வெ-  
 57 யிலிலும் இட்டு-  
 58 ப்பல வெந்[னை]-  
 59 யுஞ் செய்ய[ப்ப]-  
 60 வெந்[னை]சூ ப]-  
 61 ற்றது நாந்[களுங்]  
 62 காவலொடும் பொ-  
 63 ய்த் தஞ்சாவூர் இரா-  
 64 ஜராஜ மாராயரிடை-  
 65 க்கெய் செல்ல மாரா-  
 66 யரும் அதிகாரஞ்செய்-  
 67 வாரிடைக்கெ சென்-  
 68 று இகாணி அடைவு-  
 69 குத்திப் பொதுகவெ-  
 70 ன்று இப்படையா-  
 71 டொடும் தூதரொடும்  
 72 காவலொடும் அதிகா-  
 73 ரஞ் செய்வாரிடைக்-  
 74 கெய் செல்லக்காட்ட நா-  
 75 ங்களும் அதிகாரஞ் செ-  
 76 ய்வார் மரத் தொழுகி-  
 77 ல இருக்கச் செல்ல அதி-  
 78 காரஞ் செய்வாரகளும்  
 79 உங்களுர் அவன் கா-  
 80 ணி உள்ளது குடியொ-  
 81 டு குடிபெறும் விலை-  
 82 சூ அடைகுத்துகவெ-  
 83 ன் மெவ நாங்களும் எ-  
 84 ங்களுர் அவனுடைய  
 85 நிரிசினும் புன்செய்-  
 86 யுமாகப் பழம்படி நி-  
 87 லன் ஒன்மெய் இரண்டு  
 88 மா இந்நிலன் ஒன்மெ-  
 89 ய் இரண்டு மாவும் உத்த-  
 90 ம மத்தியம அகமமாக  
 91 அடைவுகுத்தின காசு  
 92 சூயஉ இக்காசு அறுப-  
 93 த்த்[ரண்டு]ம் அடைவு  
 94 . . . . .  
 95 த . . . . . ப்பதாக கா-  
 96 னாவத்கொண்டு இப்ப-  
 97 டையிலார் இடை-  
 98 யாடும் பொந்து இ-  
 99 காணி வீற்று காசு  
 100 [வை]ய்குவென்று  
 101 [இப்]படையிலாரும்  
 102 எங்களை நிரிலும் [வெ]-  
 103 யிலும் யிட்டுப் பல வெ[வ]-

104 தனை செய்யப் பல வெ-  
 105 வதினைசூ மாற்றாது இக்-  
 106 காசுசூக் காணி விலைகொ-  
 107 [ண்]டு ஞாதி வாரிஜயய்ய-  
 108 கர் முன்ப நிலாது பொக  
 109 இந்நிலத்திலெய இர-  
 110 ண்டு மாச்செய் ஒற்றி உ-  
 111 டையனும் ஆள்க[க]-  
 112 ம மாடலன் மாதவன்  
 113 ஆப்பிர[ெ\*]மயனென் இவ்-  
 114 விரண்டு ம[ர]வினாலும் அ-  
 115 டைவு குத்தினபடி நா-  
 116 னெய் இந்நிலன் விலை[ெ]-  
 117 காண்டு காசு வையபென-  
 118 ன்ன நிக்கின நிலம் உ-  
 119 வும் னவையொயிதாய்  
 120 கிடசு நிலன் ச வும் ஆ-  
 121 க நிலன் உடசு நீகி நிலன்  
 122 னுசுச இந்நிலன் முக்கா-  
 123 வெ நா[லூ\*]மா வரையும் வி-  
 124 லைசூக் கொள்வி[ரி]-  
 125 லையொ வென்று முற்-  
 126 கூற இம்மொழிகெட்டுப்-  
 127 பொன்மாளிகைத்துஞ்-  
 128 சினதெவா தெவியார் வெ-  
 129 சரமாரார் மகளார் பி[ரூ]க  
 130 கன் தெவிய[ம]னார் விலை-  
 131 சூக் கொள்வனென்று பி-  
 132 ற்கூற முற்கூறிய லெஹசூ-  
 133 [ம]ங்கலத்து ஸவையொ-  
 134 ம் இப்பிராசுகன் தெவிய-  
 135 மனார்சூ வீற்றுசூடுத்த நி-  
 136 லன் இவ்வூர் தென் . .  
 137 . வினுடைய நிலன்  
 138 பலவாய் [ப]ழம்-  
 139 படி வாயகூறுபுள்-  
 140 ளியால் வசு நிலன்  
 141 னுசுச இந்நிலன்  
 142 முக்காலெ நான்மா  
 143 வரையிலும் பெருமா-  
 144 ன்வாயின் வடகரை நி-  
 145 லன் வ உடவும் இதன்  
 146 மெலை நிலன் டுபசுயு  
 147 மாக நிலன் ஞாசமாயு-  
 148 சூம் கிழ்பாற் கெல்லை க-  
 149 ருவாய்க்காலுக்கு மெற்கு-  
 150 ம் தென்பாற் கெல்லை  
 151 பெருமான்வாய்க்கு வட-  
 152 சூம் மெல்பாற் கெல்லை  
 153 திரைமூ ரெல்லைய் வ-  
 154 ரம்புகூக் கிழக்கும் வடபா-  
 155 ற் கெல்லை இவ்வூர் தி-  
 156 ருப்பாற்கடலதெவர் தி-  
 157 லத்துக்கும் திருவிடை-  
 158 மருதில் உணெஹூ-  
 159 ப்பெருமான் நிலத்தக்-  
 160 சூம் திரைமூ ரெல்லை வ-  
 161 ரம்புகூத் தெற்கும் இன்-  
 162 னும் பெருமான்வாயிந்  
 163 தென்கரை நிலன் னு

- 164 கிழ்பாற் கெல்லை  
165 கருவாய்க்காலுக்கு மெ-  
166 ற்கும் தென்பாற் கெ-  
167 ல்லை தாமன்வாய்கு  
168 வடகும் மெல்பாற் கெ-  
169 ல்லை மாடவன் மாத-  
170 வன் அப்பிர[ெ\*]மயன் கி-  
171 வத்துக்குக் கிழகும் வட-

- 172 பாற் கெல்லை பெருமான-  
173 வாய்குத் தெற்கும் இன்-  
174 னும் தாமன்வாயினின்-  
175 து[ம்] தெற்குகொகிப் பொ-  
176 [ன உட்]சிறுவாய்க்காலின்  
177 கிழ்கரை கில[வரம்பு]கு  
178 ம் கிழ<sup>1</sup>

No. 724.

(A.R. No. 160 of 1895).

ON THE NORTH WALL OF THE SHRINE IN THE KAILASAPATI TEMPLE AT GANGAIKONDAN,  
TINNEVELLY TALUK, TINNEVELLY DISTRICT.

- 1 கழிவாய [||\*] ஸ்ரீ ஸ்ரீ ||- திருமகள்  
2 பொலப் பெருகிலச் செல்[வியும்]  
3 தனக்கெ யுரிமைபுண்டமை மனக்கொ-  
4 ளக் கான்தனூர்சாலை கலமறு-  
5 தருளி வெங்கெநாடும் கங்-  
6 கபாடியும் னுளம்பாடியும்  
7 தடிகெபாடியும் குடமலைனாடுங்  
8 கொல்லமுங் கலிங்கமுங் எண்டிசெ  
9 புகழ்தரு இழமண்லமுங் வட்டபாடி ஏழ-  
10 ரை இலக்கமும் திண்டிமல் வென்றி தண்டாற்-  
11 க் கொண்டு தன்னெழில் வளர் ஊழியு னெல்லா யாண்டும் தொ-  
12 முதெக விளங்கும் யாண்டெ செழியரைத் தெசுக்கொ[ர]-  
13 ள் ஸ்ரீகொஇராஜஇராஜ இராஜகெசரிபன்(ம)ரான [ஸ்ரீஇ]-  
14 ராஜஇராஜஇராஜதெவர்கு யாண்டு உய்கு வது இர[ர]-  
15 ஜஇராஜமண்டலத்து கிழ்களகூறறத்து  
16 வுஹகெயம் ஸ்ரீவலுமங்கலத்து ஸ்ரீகெசில[ர]-  
17 யத்து கெசுத்திரபாலர்கு திருவமிது செய ஒரு பெ-  
18 பாதைக்கு அரிசி நானூழியாக இரண்டு பொதைக்கு அரி-  
19 சி எண்ணூழியும் அன்சியம்பொது திருவாராதனை முடிஞ்ச[ச]-  
20 [வ]ராமெ அப்பஅமிது செய்ய அரிசி நாழி உரியும் சுடூய[ர]-  
21 மத்துக்கு திருஅமிது செய்ய அரிசி நானூழியும் ஆக  
22 அரிசி பகின்முன்னூழி யுரிக்கு இரண்டஞ்சாக்கி வகை நெல்  
23 [தூ]ணி ஒருநாழி முழக்கும் இந்நெ[ல்\*]லு கு[து]வாள் [கூ]-  
24 லீ நெல் முன்னூழியும் ஒரு பொதைக்கு கறிஅமிது  
25 அஞ்சாக முன்று பொதைக்கு கறிஅமிதுகு நெல் மு-  
26 ன்னூழியும் தைபிரமிது ஒரு பொதைகு உரியாக இ-  
27 ரண்டு பொதைகு தயிரமுது நாழியும் சுடூயாமத்துக்[கு]  
28 தையிரமிது உரியும் ஆக தயிரமுது நாழி உரிசு நெல்லு முன்னூழி-  
29 [யும்] நெய்[ய\*]மிது ஒரு பொதைக்கு ஆழாக்காக [மு]ன்று பொதைக்கு நெ[ய்]  
30 அமுது உழுகு ஆழாகும் [அசிய]ம்பொது திருஆராதனை முடி-  
31 ன்சவாமெ [ஆ]ப்பஅமிதுகு நெய் ஆழாகும் ஆக நெய் உரிசு நெல்  
32 எண்ணூழியும் அடைக்காய் அமுது ஒரு பொதைகு நாலாக நாலு பொதை-  
33 கு அடைக்காய் பகிணறுகு நெல் இருநாழி இலைஅமிது ஒரு பொதைகு ப-  
34 தினூக நாலு பொதைகு வெற்றிலை அமுது அறுபது நாலுகு நெல்லு நானூழியும்]  
35 ஆக நாள் ஒன்றினுகு நெல்லு எழுகுறுணி முழுகாக ஓராண்டு முன்னூற்று அறு-  
36 பது நாளுக்கும் நெல் இருநூற்று ஒருபத் திருகலனெய் இருநூணி குறுணி அறுந[ர]-  
37 ழியும் மா[ர\*]கழிக் திருவிழா எடுக்கும் நாள்ப்படி இரட்டிச்சு கொளவாராகவும் திருமெய்-  
[கு]-  
38 ச்சுச் சகனஞ் ஸ்ரீகண்டத்து ஓராண்டைகு காசு அரையு [கி]ருநூணாவினகு நாலு-  
39 [க்]து விளக்கொன்றுகு [நெ]ய் உழக்காக விளகு நாலுகு நெய் நாழியும் சகியாதிபம்  
அஞ்-  
40 [கி]னுக்கு நிச்சம் நெய் உழக்காக ஒரு நாளைகு நெய் நாழி உழக்காக நாள் முன்னூற்று  
அ-

<sup>1</sup> This inscription is incomplete.

- 41 றுபதினுக்கு நெய் நானூற்று அஞ்-  
 42 பதினாழிக்கு காச ஒன்றுக்கு நெய் நா-  
 43 ற்பதிநாழியாக வகை காச பதினென்-  
 44 நெ காலும் திருவாராதனை செய்யும  
 45 பிராமணனுக்கு புடவைமுதலுக்கு ஒ-  
 46 ராடையுக்கு காச இரண்டும் சந்தொ-  
 47 றும் எண்ணெகாப்பு சாத்தி அருள சரி ஒன்-  
 48 றினுக்கு எண்ணெ ஆழாக்காக ஓராண்டுக்கு எ[ண்ணை]ய்  
 49 அந்நாழிக்கு விலை அகும் இரண்டும் திருப்பன்-  
 50 ளித்தாமம் பறிச்சு தொடுப்பான் ஒருத்திக்கு புடவெய் மு-  
 51 தல் ஓராண்டெட்டு அக்க நாலும் விஷ அயனங்களுக்கு ஸூ[ப]-  
 52 நஞ்செய்ய வெண்டும் விசத்தகு அக்கம் நாலெ காலும் ஸூ-  
 53 வ[ந\*]த்தகு ஓராண்டெட்டுக்கு அக்கம் இரண்டும் யமசிகைபுடவெ இரண்டு-  
 54 க்கு அக்கம் முற்றும் அணியம்பொது அப்பம் அமுதசெய்ய சற்கரை  
 55 அரைப்பலமும் அமுதசெய்ய முன்று பொதெக்கு சற்கரை ஒருபல வரையு-  
 56 ம் ஆக ஒரு னைக்கு சர்க்கரை இருபலமாக ஓராண்டுக்கு சற்கரை எழுதாற்று  
 57 இருபதின் பலத்துக்கு காச நாலெரையும் ஆக காச பதினெழு முக்காலும்<sup>1</sup>  
 58 அக்கம் பதி(ன்)னைஞ்சு காலினாலும் காச ஒன்றுக்கு அக்கம் எட்டாக அகும்  
 59 ஏற்றி காச பதினெட்டெ முக்காலும் அக்கம் எழு காலு(ம்)மாக காச ஒன்-  
 60 றுக்கு நெல் எழுகலமாக வகை நெல் முன்னூற்று<sup>2</sup> முப்பதெழு-  
 61 கலென எழுகுறுணி ஒரு நாழியும் விஷ அயனங்களுக்கு ஸூப-  
 62 நவ் ஆட்டி அருள திருமுனை அட்ட பாவிக்கெகிழ் அட்டெம் நெல் கு-  
 63 றுணியும் கலசங்களின்கிழ் அட்டெ நெல் பதகும் அர்கியத்தகும் [ஸ]-  
 64 ண்டிலத்தகும் ஒடுக அரிசி இருநாழியினால் நெல் அஞ்ஞாழியும் ஆக வி-  
 65 ஷ அயனங்கள் நா(ர)லுக்கு நெலலு கலென பதகு நாழியும் இடுதவர் ப-  
 66 ண்டாரத்திலெ ஸ்ரீகெயிலாயத்து துர்கெயார்கு முன்று சந்திக்கு சகயாதிபம் ஒன்-  
 67 றுக்கு நெய் ஆழாக்காக ஓராண்டு முன்னூற்று அறுபது நாளைக்கு நெய் நாற்பத்து  
 68 அஞ்ஞாழிக்கு விலை காச ஒன்றெ அரெக்காலுக்கு நெல் எழுகலென இருநூணிபதகு  
 69 காழியும் திருப்பன்ளிதாமம் பறிச்சு தொடுப்பான் ஒருத்திக்கு நிச்சம்  
 70 நெல் காழி ஆக ஓராண்டுக்கு நெல் பதி(ன்)னைஞ் கலமாக ஓராண்டைக்கு நெ-  
 71 ல் முன்னூற்று எழுபத்து நாற்கலென அஞ்சுறுணி எழுநா[ழிக்கு அடைது]  
 72 கிலமாவது கெஷத்திரபாலதெவர் இவலூர் சுவெயார் பக்கல் தண் பொருந்தத்[தின்]  
 73 தென்கரை தெவெகொல்வி விலைகொண்டுடைய நிலம் க[ர]லெ அரைக்காணி அரெ-  
 யும்  
 74 இஸ்ரீகெயிலாயத்துதெவர் தெவதானம் அரிகெசரிமங்கலத்த எரி உடைகுளம்[ர]-  
 75 [ய்] காடுகொளாய் கீடகமையில் இவ்வெரி இகெஷத்திரபாலதெவர் ஸூங் [கொ]-  
 76 ண்டு இளரி[வெ]யய் இளனாடு உள்ளிட்ட நாடுகள் இலூண்டு வகெய் செகின்ற நெற்-  
 77 குப்பெயுடெயான் ஆன அரெயன் அம்பலக்கூத்தன் ஸ்ரீகாரியமாய் குளத்தெ-  
 78 யும்பெருக கரெ யட்டுவிச்சு காடும் வெட்டுவிச்சு மடெடகளும் [எ]டுப்பிச்சு பரெ-  
 79 ஸூரெபெரி என்று பெரிட்டு இக்குளத்தின்கிழ் காடு வெட்டி கட்டை பறிச்சு வச-  
 80 கி அடெடஞ்சிலி அடெய இஸ்ரீகெயிலாயத்து ஆழ்வார் அருளிசெய்ய இவலூர் ச-  
 81 வெயாரும் இத்தெவர்கன்மிகனு(ம்)மாய் குடுத்த நிலம் இரண்டு வெலியும் [விரந]-  
 82 ணளரிகிழ் தலைவா[ச\*]லில் ஸ்ரீகெயிலாயத்து ஆழ்வார் கொயிலின் தெ-  
 83 ற்கில் திருச்சுற்றலை அ[டெட]ஞ்ச செ . . . . .  
 84 கெஷத்திரபாலதெவர்கு திருநகலானமாக மலாஸவெயொம் குடுப்ப[தான]  
 85 வெமையில் இதனுக்கு தலைமாரு(ர)க அரிகெசரிமங்கலமான பரமெஸூர-  
 86 பெரெ[ரி]க்கிழ் நிலம் இ[ரட்]டியாக கணவதியார்[க்\*]கு குடுத்த நிலம் இருமா வரை-  
 87 யு(ம) மாக இந்நிலம் இத்தனையும் கொண்டு இப்படியெ செலுத்துவதா-  
 88 கவும் இநில மிகதி குறெறெமெ உள்ளது எப்பெற்பட்டதும் இஸ்ரீகெயிலாய-  
 89 த்து ஸ்ரீகொயில் நம்பு[ச]ய்வான் கண்காணியொடும் இகெஷத்திரபாலர்கு  
 90 செலுத்துவதாகவும் இப்படி கிலகமாக நிவகம் செய்து குடு பதாகப் பணி[த்த]-  
 91 றார(க)கில் ஸ்ரீகெயிலாயக்[கூ]மவித்தா பணிக்க இ[ழ]கூகிறத்து விஷுகிரமவித்த-  
 92 [ர்]பணிக்க சடங்கவிசுறிச்சி சாத்தனகுநார் பணிக்க மருதார் திருவெங்கடவம் ஸ்ரீ-  
 93 [கூ]ஷப்பட்டர் பணிப்பணி இனல் பணிச்சு குடுத்தொம் மலாஸவெயொம் ம-

<sup>1</sup> The total is wrongly given.

<sup>2</sup> The letter னூ is written like னூ in the original

- 94 ஹாஸ்யெய[ர\*]ர் பணிக்க பணிபணியால் இகெ[சு]வா[வெ]வர நில[த\*]தெ  
95 அ[வெ]வ[வு] நில[ம]ாக கெ[வசு]யர்களி லன்று . . . . .<sup>1</sup>

## No. 725.

(A.R. No. 161 of 1895).

IN THE SAME PLACE.

- 1 . . . . . ஸ்ரீராம . . . . . தெவக்கு யாண்டு இவாண்டு  
ராஜராஜ ராஜமண்ட-  
2 . . . . . ங்கல . . . . . [யி]லாயத்து பட்டாரக்கு  
ஸ்ரீவல்லலமங்கலத்து  
3 . . . . . கையில . . . . . டாரக்கு வச்ச திருவிளக்கு  
க ஒன்றுக்கு வை-  
4 . . . . . ச்ச தி . . . . . னுக்கு இவா[ட்\*]டை கும்ல-  
நாயிற்று முதலாக [ஒ]-  
5 . . . . . சத . . . . . நெய் அட்டுவிதானென் ஸ்ரீவல்லல-  
மங்கலத்து  
6 . . . . . சொலை . . . . . வச்ச திருவிளக்கு அரைய-  
யினு[க்கு] இவரெ வைச்ச  
7 . . . . . ட்டாக நி . . . . . க்கு நெய் பொலியூட்டு அட்டு-  
வதானென் ஆ<sup>2</sup>

## No. 726.

(A.R. No. 162 of 1895).

ON THE SOUTH WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்வஸ்தி ஸ்ரீ [||\*] கொச்சடையபன்மரான உடையார் ஸ்ரீகந்தரசொழபாண்டியதெவர்க்கு  
யாண்டு உயக ராஜ  
2 ய[ர]ர் படை சத்துருசின்கரில் கைஞ்ஞாயன் காரிசொலையென் ஸ்ரீகையிலாயமுடை-  
யார்க்கு வைச்ச தி  
3 ள்வில் வெட்டு வெட்டின கல்வெட்டினால் அவனிது பூமியாகாதெய் நம் பூமியாய்  
அவன் அளந்தரத்தி  
4 சங்குதம் ஆள் இரண்டும் நிக்கி சண்டை நாலுக்கும் திமிலை ஒன்றுக்கும கையம்மணி  
'கரணய்க்கும் செயக  
5 இவ்வரிகெசரிமங்கலத்து பெருநான் கெவலை கிழெவலை ஆய்க்குடிக்காலுக்கு மெக்கும  
தென் னெல்[லை] மா[ளுநி]  
6 ஹாஸ்ய[வெ\*]லயொம ஸ்ரீகயிலாஸத்து பெருமாநடிகனுக்கு இப்பரிசு இப்பூமியில பத்-  
துமாச் செய திரு[வ]  
7 இந்நால்வெலி நிலமும நிக்கி நின்ற நில மெல்லாம் திருச்செந்நடைக்கும் திருமெய்ப்புச்சக்-  
கும் திருவ[ம்]  
8 [ச]ம்ப்புறமாய் நீசதம் எண்ணாழி அரிசியும் சறியமுதும் நெய்யமிதம் தயிர் அமிதம்  
அடைக்காய  
9 ம் இக்காளமுதிகளைய அர்கெசரிமங்கலத்தில்க் குளத்தில் பாசிபற்றுக் கொண்டு  
சங்க்)கிரண் டேவாராகவும்  
10 ம் பணிவிடையும எவாதிதாகவும் இக்கொயிலில் பணிசெய்யக்கடவ ஆள் முட்டில் ஆ-  
11 க்கினாரும் கங்கையொடு குமரியிடை செய்தார் செய்த பாவம் கொள்வாராகவும் இப்-  
பரிசு இவ்வ  
12 . . . . . சடையன் ஆயிரவன் எழுத்து || இது பன்மாயெஸூர ஈ[வெ]கூ ||

## No. 727.

(A.R. No. 163 of 1895).

ON THE WEST WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்வஸ்தி ஸ்ரீ [||\*] புகள்மாது விளங்க ஜெயமாது விரும்ப நிலமகள் வழர மலர்மகள் புனர  
உரிமெயில் சிறக மணிமுடி குடி மீனவன் நிலைகெட வி[ல்\*]லவர் குலைதர விக்கலர்

<sup>1</sup> This line is damaged.<sup>2</sup> This inscription is damaged.

சிங்கழர் மெல்கடல் பாயத் திக்கனைத்தும் தன் சக்கர நடாத்தி விஜையபிஷேகம் பண்ணி விரலிஹாலானத்துபுவுனிமுழுதுடெயாரொடும் வீற்றிருந்தருழிய கொ-  
விராஜ[கெஸரிப]ன்மரான சக்கரவத்தி ஸ்ரீகுலொத்துக்கசொளதெ-

- 2 வக்கு யாண்டு உயி ஆவது ராஜராஜப்பாண்டிநாட்டு முடி(க்)கொண்டசொளவழு-  
நாட்டுக் கிழ்களக்கூற்றத்து ஸ்ரீஹுடெயம் கெங்கைகொண்டசொழசசருப்பெகிமங்க-  
லத்து ஸ்ரீகயிலலாயம் முடெயர்க்கு பொன்பற்றிஉடையான் செ[ந]தன் கொந-  
ம்பியான அதிகைமான் வெவத்த திருநாந்தாவிளக கொன்றுக்கு விட்ட சாவா முவா-  
ப பெராடு ஐம்பதும் கைக்கொண்டு தெவர்கந்பிகள் வசம் நித்தம் உழக்கு நெய் ஆள-  
க்க[க்\*]-
- 3 டவெனென் இவ்வூர் இருக்கும் ஆயன் வில்லுவிசாட னென் [||\*]

### No. 728.

(A.R. No. 164 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொமாறஞ்சடையர்க்கு யாண்டு [ச] <sup>1</sup> இதன் எதிர் ன இவ்வாண்டு கிழ்-  
கரைக்-
- 2 கூற்றத்து ஸ்ரீஹுடெயம் ஸ்ரீவல்லமங்கலத்து ஸ்ரீகையிலாயத்து லட்டாரக்கு நிசதம்  
உழக்-
- 3 கு நெய் எரிவதாக இச்சிவல்லமங்கலத்து வாதணர் ஆதெய கொத்திரத்து சூலூலாயன
- 4 சூத்திரத்துத் தாயன் நம்பிரான் சொமாசியார் வைச்ச திருநொந்தாவிளக்கு ஒன்றி-
- 5 னுக்கு படைத்த[லை]யன் ஆரையன் நாசகனுக்கு அடுத்தக் குடுத்த சாவா முவாப்  
பெராடு ஐ-
- 6 ன்பது நிலைவிளக்கு ஒன்று ||—

### No. 729.

(A.R. No. 165 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திரு மன்னி வளர இருநில மடையுஞ் சிர்த்தனிச் செல்வியும் பொற்சய  
[பா]வையு[ந்\*] தன் பெரு[ந்\*]தெவியராகி இன்புற நெடுது வாழ உழையுள் இடைது-  
[நை]றநாடு[ட\*] தடர் வனவெலிப படர்வனவாசியு[ம்\*] சுள்ளிச்சுள்மதிள் கொள்ளி-  
பாகையு[ம்\*] நண்ணற்க்கரு[மு]ரண் மண்ணைக்கடக்கமு-
- 2 ம் பொருகடல் ஈழத்தரையர்த முடியும் ஆங்கவர் தெவிய(ர்) ரொங்கெழில் முடியும்  
முன் [னவா]பக்கல்த் தென்னவர் வைச்ச சுரை முடியும் இஈ[ர]மு கெண்டிரை  
ஈழமண்டல முழுவதும் எறிபடைக் கொள(ர)ன் முறைமயில்ச் சூடும குலதனமாகிய  
பலபுகழ் முடியுஞ் செங்கதிர்மாலையு(ம)ஞ் சங்க-
- 3 திர்வெலைத் தொலபெருங்காவல்ப் பல பழனிவு மாப்பொருதண்டாம் கொண்ட கொப்  
பாகெ[சரி]வர்மராயின ஸ்ரீராஜேஜிசொழதெவர்க்கு யாண்டு எ ஆவது இராஜ-  
ராஜமண்டலத்துக் கிழ்களக்கூற்றத்து ஸ்ரீஹுடெயம் ஸ்ரீவல்லமங்கலத்துப் பழு-  
ஜூர் இராமப்பிரியம் பாண்டச்சொம[ாசி]பார் பக்கல் இவ்வூர் வட-
- 4 கரை ஸ்ரீகையிலாஸத்து அகநாழிகெயான் மாஹேஸூரன் பரமேஸூர[னும்] இவன் தம்பி  
பரமேஸூரன் சொலையும் வெம்பன் சூற்றியும் வைப்படி ஸ்ரீகையிலாயனும் வைப்படி  
கணவதியும் சொமாசி வைப்படியும் ஆண்மாவன் ஆதிச்சப்படாரனும் விரையாச்-  
சிலை பலதெவனும் ஸெனாபதிச் சதியும் தெ-
- 5 வன் நாராயணனும் பொன்னப்பட்டனும் உள்ளிட்ட அகநாழிகெயாம் கொண்ட  
காச குற்றமில்லாதன நெலனுக்கும் பொன்னுக்கும் செல்வன கொண்ட காச ய்க  
இக்காச பதினொன்றுக்கும் பவிசைய[ா\*]க நிச்சம் உழக்கு நெய் இவ்வாட்டை  
[வு]ஸ்ரீகநாயிறு முதலாக இவர் இத்தெவர்க்கு ஸ்ரீகொயிலில வைச்ச தரா நிலைவிள-  
க்கு ஒன்-
- 6 [ர]னும் நிச்சம் உழக்கு நெய் யட்டி இவ்வாழிகநாயிறு முதலாக சகீராதிச்சவற் திருநு-  
நாவிளக்கு முட்டாமல எரிப்பொமாசியும் இப்பரிசு திருநாவிளக்கு எரியாது ஒரு

<sup>1</sup> This figure may also be read as 2.

நாள் முட்டில் படி சிரட்டி எரிப்பொமாகவும் ஒருமாஸ முட்டில் படி இரட்டியும்  
எரிச்ச ஒருகாசு இத்தெவர்க்கெ தண்டமும் வைச்ச பின்னையும் [இ]த்திருநாவின-  
க்கு முட்டாமல்

- 7 ச சிராதிச்சவற் எரிப்பொமாகவும் இப்பரிசு இத்தெவரைத் திருவாராதனை செய்-  
வொமெ இத்திருநாவினக்கு முட்டாமல் எரிப்பொமாகவும் இப்பரிசு இஸ்ரீவிமா-  
னத்திலெ கல்[வி\*]லெ வெட்டுவதாகவும் ஒட்டி ஒலைஇட்டுக் குடுத்தொம் பரமெஸ்ரீ-  
ரன் பரமெஸ்ரீரனும் இவன் தம்பி பரமெஸ்ரீரன் சொலையும் வெம்பன சூற்றியும்  
வைப்படி ஸ்ரீகயிலாயனு-
- 8 ம் வைப்படி கணவதியும் சொமாசி வைப்படியும் ஆ[ண்]மாவன் ஆதிச்சவடானும்  
விரையாச்சிலை பலதெவனு [ம்\*] ஸெநாபதிச் சுவரம் தெவன் [ந\*]ராயணனும்  
பொன்னம்பட்டனும் உள்ளிட்ட அகநாழிகையொம் ஸ்ரீராமப்பிரியம் பாண்ட  
சொமாசியார்க்கு இப்பரிசு இக்காசு கொண்ட பரமெஸ்ரீரன் பரமெஸ்ரீரன் எழுத்து  
இப்பரிசு இக்காசு கொண்ட
- 10 வைப்படி திருவாதன் எழுத்து இப்பரிசு இக்காசு கொண்ட வைப்படி கணவதி எழு-  
த்து இப்பரிசு இக்காசு கொண்ட சொலை [இ]வைப்படி எழுத்து இப்பரிசு இக்காசு  
கொண்ட நாராயணன் ஸஹ(ர)ஸ்ர(ர)நாபன் எழுத்து இப்பரிசு இக்காசு கொண்ட  
வைப்படி கயிலாயன் எழுத்து 'இவ[ர்\*]கள் சொல்ல இவ்வொலை எழுக்கென் இஸ்ரீ-  
வல்லமங்க-
- 11 எ[த்\*]து ஸெஹெக்கணக்கன் மங்கலவன் அஞ்சணவன் ஸ்ரீகிஷ்டப்பெருக்கிணை எழுத்து  
[||\*]

### No. 730.

(A.R. No. 166 of 1895).

ON THE EAST WALL OF THE MANDAPA IN FRONT OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொமாறபநரான திருலுவனச்சக்கரவத்-
- 2 திகள் ஸ்ரீவல்லவெவற்கு யாண்டு யெ ஆவதின் எதி-
- 3 ராமாண்டு கிழ்களக்கூற்றத்து ஸ்ரீவ [ல்]வச்சருப்பெதிமங்-
- 4 லெத்து ஸ்ரீகயிலாயன் உடையாற்கு நாஞ்சினாட்டுக் கொட-
- 5 டாற்றில உடையான் மாடம் ஸ்ரீராஜிவத்துக்கு யிட்ட
- 6 ஆடு யெ [||\*]

### No. 731.

(A.R. No. 167 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] ஸ்ரீவல்லவெவற்கு யாண்டு யெ [ச] ஆவது இ-
- 2 ஸ்ரீகயிலாயன் உடையார்க்கு சொழமண்டலத்து இடை-
- 3 யாற்றுநாட்டு மும்மடிசொழமங்கலத்து வெள்ளாட்டி
- 4 பூவன் பொன்னங்கை ஸந்தியாஜிபத்துக்கு விட்ட ஆடு உடு [||\*]

### No. 732.

(A.R. No. 168 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருமடந்தையு [ம்\*] ஜயமடந்தையுத் திருப்பயங்களி [வி]னிதிருப்ப  
இருநிலமு-
- 2 ம் பெருமை யெய்த எண்டிசையுங் குடை நிழற்ற மன்னவ ரெல்லாம் வந்திரைஞ்ச  
மரபில்
- 3 வந்த மணிமுடி சூடித் தென்குமரியும் வடகங்கையுத் திரைக்கடலெ யெல்லையாகப் பார்  
முழுதுங் கயலாணை பார்த்து செ-
- 4 ங்கொலுடன் வளர மன்னிய விரலிஹாரவனத்து உலகமுழுதுடையாரொடும் விற்றி-  
ருந்தருளி மாமுதல் மதிக்குலம் வின-

- 5 க்கிய கொழுதற் கொச்சடையவநான துஹநச்சக்கரவத்திகள் ஸ்ரீவஹுஹெவற்கு  
யாண்டு டெவது கிழ்களக்-  
6 கூற்றத்து ஸ்ரீவஹுஹெவ்ச்ச<sup>1</sup>

## No. 733.

(A.R. No. 169 of 1895).

ON THE EAST WALL OF THE MANDAPA SURROUNDING THE SHRINE OF THE GODDESS

IN THE SAME TEMPLE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொமாறவஹி-ராத திஹுவரவகரவதி கொநெர்மகொண்டான் திருப்பா-  
ப்பூநயினார் கங்கைக்கு வாயாப் பெரும-
- 2 ாளான ஸுஹாவாணுஹெவற்கு இயாண்டு உ-வது எதிர் . . . . . தை கவாவகூத்து  
ஷ்ஷியும் வாயவாஹு ஸுஹி-யொ-
- 3 ஸு ஸுஹாணு பெற்ற அத்தத்து நாள் அத்தத்து நாள் ஜாதான திருநெல்வெளிப்பெ-  
ருமாளெனப் பெருடைய நாம் கிழ்க-
- 4 னக்கூற்றம் கங்கைகொண்டான் உடையான் சிகையிலாயமுடைய நயினாற்கும் ஸுச்-  
சியார் ஆளந்தவல்லியாற்-
- 5 கும் திரு சஹி[||\*]சாமத்து பள்ளியறையி வெழுந்த(அ)ருளியிருந்து பள்ளி அறைச்சிறப்பு  
அமுதுசெய்யும்படிக்கு அமு-
- 6 துபடி கறியமுது உப்பமுது மிளகமுது நெய்யமுது இலையமுது அடைக்காயமுது  
சாத்துப்படி சாத்துப்படித் திர-
- 7 வியம் திருவாசல் திருப்பரிவட்டம் ஆக எற்பெயற்பட்டதும் செம்பிராட்டு ஸுஹெ-  
ஸு வளநாடான ஆடவல்லசந்தர[ச]-
- 8 (த்)தவெ[||\*]தமங்கலத்து மணலூர் இரா . . . . . ப்பெருமாள் முத்தன்  
பெருமாள் தன்மமாக நித்திய நியமமாக நடந்து-
- 9 பொதும்படி . . . . . தியாகபஞ்சவநெரி உ . . . . .
- 10 ரைக்காட்டுக்கும் . . . . . தெவதானமான நொச்சிகுளத்து
- 11 வெட்டைகாறன்குளத்து [பற்று]க்கும் தியாக[ப]ஞ்சவநெரி . . . . . ஸ்சைக்காட்டுக்கு  
மெற்குத் தென் எல்கை நயினா சுவாமிதெவந-
- 12 ன . . . . . ப்பிறமா[ண] . . . . . கை செடியனூரில் பற்றுக்குத்  
தென்வடக்கு வா-
- 13 வணெரிப் பற்றுக்கும் இதன் வடக்குத் தெ . . . . . பற்றுக்கும் கிழக்கு  
வடவெல்கை எரி வாகைக்குளத்துக்கு
- 14 தெற்கு ஆக இன்னுன் கெல்கைக் கு[ட்டப்பட்ட] . . . . . நாள்  
ஜாதான நமமா . . . . .
- 15 வெளிப்பெருமாள் ம . . . . . லுக்கு முன்னுள் . . . . .  
. . . . . தானமாக குடுத்த பாகம் ஒன்றுக்கு நிலம்[ம்] . . . . .
- 16 இது . . . . . ப்படியாஹுக்கு . . . . . தன்மதான இறையினியா-  
கக் குடுத்த பாகம் [ஒன்]றுக்கு
- 17 நிலம் நாலு மா இதுவும் ஆகப் பாகம் இரண்டுக்கு நிலம் எ[ட்ட]டி மாவும் நிக்கலாக நிக்கி  
உண்டான சிலத்துக்கு . . . . . நும் ம . . . . .
- 18 வெளி உள்ப்பட மாத்தால கொட்டை முன்றெ அரக்காலாக குடிவரிசை நிலை ஆடை-  
யாகவும் மெல்பா . . . . .
- 19 . . . . . க் கெல்லாம் . . . . . க்கையாக ஆண்டு . . . . .
- 20 த்தாக . . . . . இடத்து இப்பற்று இரண் . . . . . முத்த(ன்)ப்பெருமாள்  
உள்ளிட்டாற்கு குடிப்பற்[றுக்கி] . . . . .
- 21 . . . . . குடிநிக்காத தெவதானமாக . . . . . பொதும்படி ஆசந்-  
திதா[ரவல்] சந்ததி[பிற]வசமே தி . . . . .
- 22 ணியாக . . . . . நயினார் சன்னதியில் விண்ணப்ப[ம்\*] செய்தமைக்கு இவற்கு இந்தப்-  
படிச் சண்டெச்சாசாதனமும்(க்) கு . . . . .
- 23 மைக்கு . . . . . இன்னிலத்தில உண்டான கடமை குடிமை அந்தராயம் பொள்வ-  
ரிப் புதுவரிப் பஞ்சபிவி சந்துவிக்க-
- 24 ரக[ப்பெறு] இலாஞ்சினைப்பெறு வரிப்பணம் ம . . . . . ப்பணம் நல்லளருது நல்-  
பபச விடுவெலை கொட்டமகிள் மறறு[ம்]

<sup>1</sup> This inscription is left unfinished.

- 25 கா[ங் கொள்ளும்] கொழுமைகளும்மே வரி[யி]லார் கணக்கிலும் தவ[ற்]து [இ]ன்னுள்  
முதலுக்கு ஜமகியிதிசெஷவவாணசகதி-
- 26 . . . . ஐவிஐலாடி)ங்க னென்று சொல்லப்பட்ட கஷ்வொமகஜலூரியங்களாக  
உள்ள [ஸலீஸூ]வாழிகளும் ஊகாதிவிக்-
- 27 . . விக்ரயங்களுக்கும் பொக்கியமாக செம்பிலும் சிலையிலும் வெ[ட்\*]டிக் கையாண்டு  
கொள்ளவும் செம்பினா . . திருப்புவலாணியில் பராக்கி-
- 28 ரம்பாண்டிய . . ண்டியதெவ நல்லபெருரு[மாள்] எழுத[து] [||\*]

## No. 734.

(A.R. No. 170 of 1895).

ON THE NORTH WALL OF THE SAME MANDAPA.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] ஸ்ரீமலற் திருவும் பொருஜ[ய மட]ந்தையுந் தாமரைக்குவிழுலெத் தடப்பு-  
யத் திருப்ப வெதநாவில வெள்ளிதட் டாமரைக் காதல்மா[து] கவின்பெறக் [தி]னைப்ப  
வெண்[டி]ரை யுடுத்த ம[ண்டிணி] தடக்கைத் திரு[நி]லா[டந்]தை [யு]மயிற்  
[களி]ப்பச் சமைய[ந்]கியுந் தருமமு[ந்] தழைப்ப யிமையவர் [வி]ழாக்கொ-
- 2 டி யி[ட]ந்தொறு மெடு[ப்ப]க் காங்கனி கனல் கெடக் க[ட]வுள் வெதிய ரருந்தொழில  
வெ[ழ]விச் செங்கனல் வ[ள]ரச் [சு]நதிபுந் தமிழுஞ் [செ]ரல்வளங் குலவப் [பெ]-  
ருகிற[வ]ர[ழி] ஸ்தலந் குழலர ஒருக[க] யிருசெவி முமமத நாற்கொட்டயிராபத  
முதல் செய்த[க்] [கெ]ர்நற்றத் தெண்[டி]சை [ய]னை யெ[ரு]த்த மெ[ரி]க் கண்ட நா  
டெ[ட]மதெனக் க[ய]ல் க-
- 3 ளிகூரக் கொ[ச]வந் துளுவ[ங்] கொங்கு குசசரம் பொசல[ம் ம]க[த]ம் பொப்பளம  
புண்டரங்கலிங்க மிழங்கடாரங் கவுடந் தெலிங்கஞ் சொனகஞ் சினக மு[த]லாயி  
விகிமுன[ற] திகழ வெவவெறு வகுத்த [முது]சிலக் கி[ழ]மையில் முடிபுனை  
வெ[ந்]தற கொருத[னி நா]பக[ன]ன் றுவகெததச் செங்கிகா லொச்சிக் கொ[ற்ற]க்  
தாள்க் குளிர்-
- 4 குடைநீழற் கற்றைக்க[வ]ரி காவலர் வி[ச] விடைக[தி]ர் ந[வ]மணி விரலிஹ்வானத்  
துடன் முடிசூடி யயர்குவத் திருவென மலற்காங் குவித்தப் [ப]ர்த்திப ம[ந்]கை[க]மர்  
திரண்டு வணங்கு[ஞ் செ]ன்னியா சுடரொளி ம[வு]விச் [சு]டர்மணி மெலிடச்  
சிவந்த இணைமலற் சிறடிக்கனகமதுகரங் [ம]வமென் றணுகும் உலகமு[ழு]துடை-  
யாரொடு[ம்] விற்-
- 5 திருச்சுருளிய ஸ்ரீகொமாறபன்மராண சீரவனச்சக்கரவத்திகள் ஸ்ரீவ[ஹ]ரபாண்-  
டியவெவ[ந்]கு யாண்டு நாலாவதி நெதிரா[ம]ரண்டி நெதிராமாண்டு மாசி  
[ம]ராதங் கிழகனக்கூற்றத்தப் பிரமதெசஞ் சிவலலமங்கலத்து ஹொள[வெ]-  
யொம் ஸ்ரீவலவச்சதர்வெசுமங்கலத்து ஸ்ரீகயிலாஸமுடைய[ா\*]ர் கொயில் தானத்-  
தாருக்கும் சிவப்பிராமணருங் கண-
- 6 டு இச்சிகயிலாத[மு]டைய நாயினுற்குச் சொக்காண்டார் சுண்ட பிரமியன்சந்திக்கும்  
இவர் பிறந்த நாளிலெ தீர்த்தம் பிரசாதிக்க கண்ட திருநாளுக்கும் திருப்படிமாற் றுள்-  
ளிட்டு வெண்டும் நித்தல நிம[ந்]தங்க[ன]க்கும் எங்குந் கார் பிசா[ன]ம் வீளை[யு]ந்  
நிலத்திலெ பதின்கல வரிசை நிலம் ஒன்றரை வெலியும் எண்கல வரிசை நிலம் ஒன்றை  
கால் வெலியும் ஆகக் கடமையிற்றுக்குங் கொலாவெ இரண்-
- 7 டெ முக்கால் வெலி நிலம் இறையினியாக இட்டுப் பிரசாதஞ் செய்தருளின [தி]ருமுகமுந்  
தருவாய்க்கெழ்வியும் உளவரியும் உடையார் கடையிடும வந்தமையில் இரண்டெ  
முக்கால வெலியில் பதின்[க]ல வரிசை நிலம் ஒன்றரை வெலிக்கு மணற்க்குடிப்  
பிராறனுக்கு கிழக்கு முனராங்கால் கிழகண்ணாற்று தெற்கு முதற் பாடகம வடக்-  
கடைய நில(ம்)ங் காணி அரைக்காணியுந் நாலாங்கால் மெ-
- 8 ல் கண்ணா[ற்று] தெற்கு இரண்டாம் பாடகந் தெற்கடைய நிலம் அரைமா முந்திரிகை  
யுங் சூழ்ணாறு தெற்கு இரண்டாம் பாடகந் நிலம் அரைக்காணி முந்திரிகையும்  
முற்றும் பாடகந் நிலம் முக்காணியும் அஞ்சாங்கால் மெல்கண்ணா[ற்று\*] தெற்கு  
அஞ்சாம் பாடகம் வடக்கடைய நில(ம்)ங் காணி அரைக்காணியும் ஆறாங்கால  
மெல்கண்ணாறு தெற்கு ஏழாம் பாட[க]ந் தெற்கடைய நில(ம்)ங் காணி
- 9 அரைக்காணியும் எட்டாம் பாடகந் தெ[ற்]கடைய நில(ம்)ங் காணி அரைக்காணியும்  
ஒன்பதாங்கால கிழகண்ணாறு தெற்கு ஒன்ப(ா)தாம் பாடகந் நில(ம்)ங் காணி அரை-  
க்காணியும் பத்தாம் பாடகந் நிலம் முக்காணியும் தி[னெ]ன்றும் பாடகந் நில[ம்] மு-  
[க்சா]ணியும் பன்னிரண்டாம் பாடகந் நிலம் முக்காணியும் பதின்முன்றும் பாடகம  
மெற்கடைய (ந)நில(ம்)ங் கா-





23 முதல் பாடகம் நில [மு]க்காணியும் முன்றும் பாடகம் வடக்கடய நிலம் க[ராணி அரைக்-  
காணியும் ந]ாலாம பாடக நிலம் [முக்காணியும் அஞ்சாம் பாடக . . . . .  
நிலம் முந்திரிகையி[ன் கிழ்]காலும் இப்பாடகம் வடக்க[ட]ப நில ம[ரை]க்க[ராணி  
முந்திரிகையும் [ஆறும் பாடக நிலம் மு]க்காணியும் எழாம் பாடகம் வடக்கட<sup>1</sup>,

No. 735.  
(A.R. No. 171 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொமாறவன்மரான திருவனவக்கரவ[தி] கொனெர்மைகொண்-  
டான் ஸ்ரீசந்தரபாண்டியதெவ[ற்கு] யாண்டு உ எதிர் உயெ வதுக்கு ஸகா[ஷ்][||\*]  
தசாஎயெ-ன்மெல் வெ[சல்லா]நின்ற இராக்ஷஸவருஷம் ஆனிமீ<sup>1</sup> நடவ பூஷ்வக்ஷத்து
- 2 துவாதெசியும் லேவாரமும் பெற்ற சொதி நாள் தூதரான ஸ்ரீமுன்வறியாதபெருமானெ-  
ன்று பெயருடைய னாயநார்க் கு[டி]நாட்டு செழியதூரான இரண[ர]ங்கராமநல்லூர்  
துக்கையம்மைக்கு நித்தியல் பூசை நடத்த கந்தித்த வகைக்கு
- 3 அமுதுபடி கறியமுது பரிவட்டம் பலகில் உள்பட்ட வகைக்கு அம்மைவிளாகமாகவும்  
தொண்டைமண்டலத்து அ[ப்]புனதீபூபதி மலிகவறைகழில் எகாம்பர மகன்  
[மு]ன் பெற்று காணியாட்சியாகவும் விட்ட [சிற்றா]-
- 4 நற்றங்கரை கர்க்குடிநாட்டு செழியனூரான இரணரங்கராமநல்லூர் மெலைக்குளத்-  
தினைக்குளம் உள்ளிட்ட பற்றில் பெர்குடியாய் நங்குடியுள் [உ]தறந்து விட்ட  
நிலம் சுப வுக்கு மெலைக்குளம் [உ]ய . கககசுவகெரு நின்றும்
- 5 சூரியன்விட்டு . ருலகுபஸைதிர் . . ருலஉலபளயிய. ரு<sup>1</sup>நலசகூலமசே<sup>1</sup>ரு<sup>1</sup>கூ<sup>1</sup>பு  
எழ [ப]ராக்கிற[||\*]பாண்டியன் திருத்த உங் சூறெய்கு நின்றும் ஓடை  
ஒரு<sup>1</sup>கூ<sup>1</sup>வ . . . . . ஹவீசு<sup>1</sup>. ஒரு<sup>1</sup>மி<sup>1</sup>சூ<sup>1</sup>செவ . . . . . ரு<sup>1</sup> . . . . .
- 6 ஹ்ரபிபிங்கலயகு<sup>1</sup> நின்றும் நத்தத்து ஒரு<sup>1</sup>கூ<sup>1</sup>ரு<sup>1</sup>கூ<sup>1</sup>வருளாக . விட்ட கு  
ரு<sup>1</sup>கூ<sup>1</sup>ராளகவகூ<sup>1</sup>ரு<sup>1</sup> . . . . . எ<sup>1</sup>கூ<sup>1</sup>ரவாகபய சங் சுவகீ<sup>1</sup> நின்றும் ஓடை ஒரு<sup>1</sup>கூ<sup>1</sup>ரு<sup>1</sup>  
 . . . . . தியின் கூபகெ . வினுக்கும் . . . . .
- 7 வ<sup>1</sup>ரு<sup>1</sup>சு<sup>1</sup>ரு<sup>1</sup> . க<sup>1</sup>கூ<sup>1</sup>ம[ய] . ரு<sup>1</sup>ல . கு . . . . . கூ<sup>1</sup>ரு<sup>1</sup>கூ<sup>1</sup>வரு<sup>1</sup> நின்றும் சூ  
 . . . . . ரு<sup>1</sup>சு<sup>1</sup>ரு<sup>1</sup>ய<sup>1</sup> . . . . . ஹது ம[க]னைக்கும் ம . ரு<sup>1</sup> பெ<sup>1</sup>னும ரு<sup>1</sup> நின்றும்சு  
கெ ரு<sup>1</sup>லகளை . . . . . ரு<sup>1</sup>ந . . . . .
- 8 ஷக்கடைய வதவநவிகு . . . . . ஆக . . . . . ப இன்னிலம் ரலாமாவும் ள[ள]ளு . . . . .  
முதலுக்கு காரும் பசானமு . . . . . னு பூவும் [பெற்ற] பரிசெ செய்து இன்னிலத்-  
தில் வந்த வினியொகம் உள்பட மாத்தால் கு . . . . . தொ[ண்] . . . . .
- 9 டை . . . . . இவந . . . . . வும் மாத்தால் க . . . . . மும் . . . . . ளிப்பணம் ஒன்றாகவும்  
அம்மை பூசை நடக்கிறவகைக்கு குடுத்து அம்மை . . . . . ம்புதுக்கும் விரபா-  
ண்டியன்
- 10 இவற்கு காணியாட்சையாகவும் இவற்கு உகந்துடைமையாக இப்பற்றில் ஶ்ரீநவூ ரிக்கி  
யாண்டான் நிலத்துக்கு இந்த ம . . . . . விரபாண்டியன் . . . . .  
தொண்டைமான் குளத்தில . . . . . இவர்
- 11 காணியாட்சிகையாகவும் ஆசந்திறதாரவ[தி] சந்ததிப்பரம்[பரை] ஆக . . . . .  
 . . . . . கல் வெட்டி கையயாண்டுக்கொள்ளவு[||\*] என்று டென் திருவாய்மொ-  
ழிந்தருளின்படி இப்படிக்கு
- 12 உடையநாட்டா ரெழுத்து [||\*]

No. 736.  
(A.R. No. 172 of 1895).

ON THE NORTH WALL OF THE CENTRAL SHRINE IN THE KAILASAPATI TEMPLE AT  
SRIVAİKUNTHAM, SRIVAİKUNTHAM TALUK, SAME DISTRICT.

- |  |  |
|--|--|
| 1 ஸகாஷ் <sup>1</sup> தநாசூ <sup>1</sup> ந- | 5 யெ <sup>1</sup> ய <sup>1</sup> ஒரு <sup>1</sup> வைகாசி மீ <sup>1</sup> நடவ |
| 2 ன் மெல் ஸ்ரீவிரபா-                       | 6 திருவழுதிவளநாட்டுச்  |
| 3 ண்டிய தெவர்க்கு                          | 7 சிவைகுந்தம் உடையார்  |
| 4 யாண்டு உ இன் எதிர்                       | 8 சிகையிலாயம் முடையார்-  |

<sup>1</sup> Five lines at the end are very much damaged, the stones having peeled off in many places.

9 க்கு அமுதுபடி திருப்பணி  
 10 உட்பட்ட வகைக்கு இவ்-  
 11 லூர் வடபிடாகை மெ-  
 12 ல் பிடாகை கிழ்பிடாகை  
 13 உள்ளிட்ட பற்றில் சபை-  
 14 யாரும் ஊரில் உள்ள-  
 15 வர்களுங் கூடி கற்பித்-  
 16 த காரியமாவது இவ்வ-  
 17 ரண்டு பசான முதலா-  
 18 க புள்ளி லுந்தபெர்க்கு-  
 19 ப் புள்ளி ஒன்றுக்கு ஆண்-  
 20 டு ஒன்றுக்கு கொட்-  
 21 டை காலாக ஆ-  
 22 ண்டுதொறும்  
 23 கூட்டி முதலாகிற முத-  
 24 ல் பிடாகைதொறுங்  
 25 குறி எழுதிக்கொள்ளும்படி-

26 யும் இவ்வகையாக உள்ள  
 27 முதலுந் தெவதானம் உட்-  
 28 பட்ட வகையில் முதலா-  
 29 கிற முதலும் இக்கொயிலில்  
 30 தானத்தாருந் கழைக்கூடா-  
 31 ச் செழுவனூர்ப் பிறவிக்கு-  
 32 நல்லான் பொன்னப்பிள்ளை  
 33 முதலாக உள்ளாரும் கூ-  
 34 டி முதலாக்கி அமுதுப-  
 35 டி திருப்பணி உட்பட்ட  
 36 வகை நடத்திக்கொண்-  
 37 டு பொதும்படியும் இம்-  
 38 மரிசாதி சந்திராதித்த-  
 39 வற் செல்வதாக கல்லு  
 40 வெட்டிக்கொள்ளும்படி-  
 41 யுந் கற்பித்துக் குடுத்த-  
 42 மைக்கு[||\*]

### No. 737.

(A.R. No. 173 of 1895).

ON THE NORTH WALL OF THE MANDAPA IN FRONT OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] ஸ்ரீமெல்கிதிகள் அருளிச்செயல் திருவழுதிவளநாட்டுச் சிவைகுந்த-  
மான் இராசெ[ந்\*]திரச்ச . . . . .
- 2 சிகையிலாயமுடையநாயனார் கொயிந்தானத்தாற்கு இக்கொயிலில் நாம் எழுந்தருளி  
. . . . .
- 3 னநாயகற்கு அமுதுபடி சாத்துப்படி உள்ளிட்டு வெண்டும் நிமந்தங்களுக்கு இவ்வூர்  
வடகிழ் . . . . .
- 4 ங்கலத்து அள்ளம்பள்ளக்கட்டளையில் நம் உழவான கொ[து]குல வா[ய்\*]க்காலுக்கு  
தெற்கு . . . . .
- 5 வதிக்கு மெற்கு முதற்பாடகம் நிலம் நாலுமாவில் இலும் சபையாரை ஒடுவித்து வத்த  
. . . . .
- 6 சரகொத்திரத்து [அ]னந்தசிவபண்டிதற்கு தன்மதானமாக மெற்கடைய குடுப்பித்த  
நிலம் இரண்டு . . . . .
- 7 தண்டந்தொட்டத்து ஸ்வணன் ஸ-முயு-பெவன் சிவல்லவனான ஆசல[ர\*]ராயற்கு செ-  
[ம]மாகக் குடுப்பித்த பொந் . . நால் நிறை . . இரண்டு-
- 8 ம் இதன் தெற்கடைய வயக்கல் நிலம் காணி அரைக்காணியும் இவ்வாய்க்காலுக்கு  
தெற்கு இவ்வதிக்கு கிழக்கு முதற்கால் முதற் பாடகக் குறை
- 9 நிலம் மும்மாவரையெ அரைக்காணியும் ஆ[க\*] நிலம் ஆறுமாவும் ஆகத் கவணைப்படி  
நிலம் எட்டு மாவுக்கும் கடமை அந்தராயம கற்பூரவிலை காறி-
- 10 யவார[ர\*]ட்சி வெட்டிபாட்டம் பஞ்சபிளி சந்துவிக்கிரம் திருவாசல் திருவிலைச்சினைப்-  
பெறு பொன்வரி வினிஒக[ம்\*] மற்றும் எப்பெயற்பட்டவனவும் உட்ப[ட\*]
- 11 தவுத்தொம் பயிர் பாற்கு பயிர்க் கொண்ட நிலத்துக்கு அறுநாழிக் காலால் மாத்தால்  
நெல்லுப் பதின்மமாக வந்த நெல்லு சிவிரபாண்டியதெவற்கு யாண்டு ப-
- 12 தினைஞ்சாவது தைமாதம் முதல் கு[டு\*]த்தொம் இப்படிக்கு சந்திராதித்தவற் கல்வி-  
லுஞ் செம்பிலும் வெட்டிவித்துகொள்க இவை செழுவத்துருடையான் எழுத்து [||\*]

### No. 738.

(A.R. No. 174 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருவழுதிவளநாட்டு ஸ்ரீமெல்கிதிகள் சிவைகு[ந்]தமான ராஜேசுர-  
ச[து\*]வெட்டிமங்கலத்து தீமாளையெயொ மொலை
- 2 உத்தர டெஸத்து ஸ்ரீமெல்கிதிகள் வாராஸா மொசுத்து வெலிநாயபண்டிதர் மகன்  
அனந்தசிவபண்டிதற்கு ஸ்ரீவிரபாண்டியதெவற்கு யா-

- 3 ண்டு டிடு-வது காத்திகைமாத[த்+]து யெ-தியத்யும் சுவாவகூத்து ஸவூரியும் வியாழக்-  
கீழமையும் பெற்ற ககத்துநாள் உகவ-ருவ-கம[ா\*]க ய-உ-நாநம் பண்ணி குடுத்த[த்]
- 4 நிலமாவது இலூர் வடகிழ்பிடாகை வாகுணமங்கலத்து அள்ளம்பள்ளக்கட்டளை கொது-  
குலவாய்க்காலுக்கு தெற்கு முதற்க்கால் . . . . . பெருவதிக்கு மெற்-
- 5 கும முதல் பாடக தமணைபடி நிலம் நாலுமாவில் மெ[ம]க்கடைய நிலம் [இர]ண்டொ  
இந்நிலம் இரண்டொமாவும் இதகிமதிமுதல இலூர் ஸீகைலாஸமு[ஸ]டய நாய-
- 6 னூற் கொயிலில் நாயனூர் அழகாண்டார் எழுந்த[ரு\*]ளிவித்த அழ[க\*]ப்பெருமாள்  
நாயகற்கு அமுதுபடி சாத்துப்படி உள்ளிட்ட நி[த்\*]தம் நிமந்தங்களுக்கு நாயனூர் இ-
- 7 நிலம் இரண்டொமாவில் கடமை அந்தராயம் குடுத்தருளினமையில் நாங்கனும் இநிலம்  
இரண்[டு]மாவும் இவற்க்கு உகவ-ருவ-மாக ஊனம் பண்ணின-
- 8 மையில் இநிலத்தக்கு கற்பூரவிலை காரியவாராழ்ச்சியும் ஸவூவினியொமும் மற்றும்  
எப்பெற்பட்ட வரிகளும் தவிந்தொம் இப்படிக்கு
- 9 இநியொமம் பிடிபாடாக கொண்டு தமக்கு ஊநாநாநக்யவிக்யங்களுக்கு உரிச்சாக  
உகவ-ருவ-மாக இநிலம் அனுலவிக்க இவை காராம்பி[செ]ட்டு
- 10 ஸீகூஷன எழுத்து இவை கிராஞ்சி திருவரங்கடெவலட்ட[ட\*]ன் எழுத்து இவை கார-  
[ம\*]பிசெட்டு ஸீகூஷனவெலொமஹாஜி எழுத்து இவை பிசி[ண்]டி ஸீகூ-
- 11 [ஷ] ஸ[ட்+]டெலொமயாஜி எழுத்து இவை பிசிண்டி சொம[நா]தன் எழுத்து இவை  
காரம்பிசெட்டு அருளாளப்பெருமாள் எழுத்து இவை கிராஞ்சி பர<sup>1</sup>

## No. 739.

(A.R. No. 175 of 1895).

IN THE SAME PLACE.

- 1 || ஸவூ ஸீ || [\*] திரு[வழுதி]வளநாட்டு ஸூஷகெ[ச]ம் சிவைகுந்தமான ராஜேஜூச்-  
சதுவெ- . . . . .
- 2 யொம் தண்டன்தொட்டத்து ஸவணல-ருய-கா[ஸூ]வமொசூத்து ஸ-ருய-டெவன்  
ஸ்ரீவலூஷென் அ . . . . .
- 3 டியதெவற்கு இயாண்டு [ய]டு வது ஸூஷிகநாயற்று பதினமு[ன்\*]றூந் திய[தி]யும் அப-  
ரபகூத்து ஸவூரியு . . . . .
- 4 பெற்ற மகத்து நாள் தமக்கு ஜதூராக த[ந்]த நிலமாவது இலூர் வடகிழ்பிடாகை வர-  
குணமங்க . . . . .
- 5 கட்டளை கொதுகுல [வ]ராய்க்காலுக்குத் தெற்கு முதற்க்கால் சுந்தரத்தொள் பெருவதிக்கு  
 . . . . .
- 6 கந் தவணைப்படி நில[ம்\*] நாலுமாவில் கிழக்கடைய நிலம் இரண்டு மாவும் இதன் தெற்கு  
நில[ம்\*] ஸூ . . . . .
- 7 ற்கு இவவதிக்குக் கிழக்கு முதற்க்கால் முதற் பாடகம் தவணைப்படி ஸூஷஸூயும்  
ஆக ஸூ வ பி . . . . .
- 8 ம் இத்தியதி முதல் இ[வ்]லூர் சிகை[லாய]முடைய நாயனூர் கொயிலில் நாயனூர் அழ-  
காண்டார் . . . . .
- 9 ருமாள் நாயகற்கு அமுதுபடி சாத்துப்படி உள்ளிட்ட நித்த நிமந்தங்களுக்கு கடமை  
யந்த . . . . .
- 10 மையில் நாங்களு[ம்\*] இந்நில[ம்\*] ஆறுமாவும் காரணமைச் சென்மமாகத் தந்தொம்  
 . . . . .
- 11 மாகக் கொண்டு சென்மமாகி அனுபவிககுமிடத்து இந்நிலத்து கற்பூரவி . . . . .
- 12 நியொக மற்று மெப்பெற்ப[ட்\*]ட வரிகளுந் தவி[ர\*]ந்தொம் இந்நிலம் . . . . .
- 13 தொதம் மஹாலஹயொம் இ[ப்\*]படி கை[க்\*] கொண்டு ஆசனூதாரகம் அனுல . . . . .
- 14 முத்து இவை கிராஞ்சி திருவரங்கடெவலட்ட னெழுத்து இவை . . . . .
- 15 இவை பிசிண்டி ஸீகூஷனவெலடன்(ச்) லொய்யாஜி எழுத்து இவை பிசிண்டி சொநாடி  
 . . . . .
- 16 செட்டு அருளாளப்பெருமாள் எழுத்து இவை கிராஞ்சி ஸூஷஸூயு . . . . .
- 17 வணலட்டனெ[ன்\*] எழுத்து இவை கிராஞ்சி பாண்டவதூதனெ[ன்\*] எழுத்து இ . . . . .
- 18 த்தின் எழுத்து இவை பிசிண்டி[க்] கெசவன் எழுத்து இவை காரம்பிசெட்டு<sup>2</sup>

<sup>1</sup> This inscription is left unfinished.<sup>2</sup> The record is incomplete.

## No. 740.

(A.R. No. 176 of 1895).

IN THE SAME PLACE.

- 1 || ஸ்ரீ ஸ்ரீ [||\*] அ[ரு]ளிச் செயல் திருவழுதிவளநாட்டுச் சிவைய[ய்]குந்தமான இரா-  
செந்திரச்சுருப்பெதிமங்கலத்து நாயனார் சிவைய[ய்]பிலாயமுடையார் கொ-
- 2 யிலை நாம் எழுந்தருளிவித்த அழகப்பெருமாள் நாய[கர்\*]க்கு நாம் அமுதுபடி கட்-  
டின அரிசி எண்ணழி[யும்] அமுதுசெய்தருளின சொற்றில் நானு[ழி]
- 3 அரிசிச்சொறு இராசிங்கன்குளத்து இராசெந்திரத்து உலகுடையிச்சுரமுடைய நாய-  
னார் கொயிற் சிவப்பிராமண[ரி]ல் காசிவ கொத்திரத்து திருப்பூவணமுடை-
- 4 யான் மகாபாவை சாத்தினான் அழகப்பெருமாள் பட்டினுக்கும் இக்கொத்திரத்து  
சுக்கைவல்லபாண்(ட்)டியபிரமாதராயன் மகன் சிவபுர[ம]ான சுந்தர-
- 5 பாண்டியப் பிரமாதராயனுக்கும் இச்சொறு நானுழியும் ஸ்ரீ[விரப]ாண்டியதெவற்கு  
யாண்டு பதினாஞ்சாவது தைமாத முதல் ச[ந்]தான [பாரம்பர]மா-
- 6 க குடுத்தொம் இப்படி ச[ந்]திராதித்தவற் செல்வதாகக் கல்லிலும் செம்பி[லும்] வெட்டி-  
டிவித்துக் கொள்க இப்படிக்கு நாயினார் பி[ர\*]சாத[ஞ்]செ-
- 7 ய்தரு[ளிந்] திருமுகப்படியெ இந்நாயனார் கொயில் தானத்தொழும் இச்செ[ர]ு  
நானுழியும் சந்திராதித்தவற் குடுத்தொம் [||\*]

## No. 741.

(A.R. No. 177 of 1895).

ON THE EAST WALL OF THE MANDAPA IN FRONT OF THE CENTRAL SHRINE IN THE  
VAIKUNTHANATHA TEMPLE IN THE SAME VILLAGE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருவழிவளநாட்டுக் கொடுநெரிமெல்கொண்டான் திருவழுதிவளநாட்-
- 2 டு ஸ்ரீவைகுந்தத்து கள்ளப்பிரான கொயிலில் திருப்பதியில் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு வல்ல-  
நாடான ஜயங்-
- 3 கொண்டபாண்டியநல்லூரில் பற்றிலெ டெ[த]விரான் தாத[ர்]க்கு மடப்புறமாக அவ்-  
லூர்ப்படி கார்பசானம் விளையும் நி-
- 4 லத்திலெ அஞ்சு மா நிலம் முதலடங்க இறையினியாகக் குடுத்து நம் வரியிலார் கணக்கி-  
லும் கழித்துக் குடுக்கச் சொன்-
- 5 னும் இப்படிக்கு நம் ஒலை பிடிபாடாகக் கொண்டு இன்னான் வெல்லைகளிலும் திருவாழிக்-  
கல்லும் நாட்டிக்கொண்டு வநூ-
- 6 தித்தவக் செல்வதாக கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்க [யா]ண்டு நய[சு] வது  
நாள் நாயடு இவை மிழலைக்கூற்றத்-
- 7 து நடுவெல்கூற்று அஞ்சலா(ர்)ருடையான் . . . காங்கையனா பல்லவராயன்  
எழுத்து இவை அஞ்சலா(ர்)ரு-
- 8 டையான் செனைமுதலி சவரிப்பெருமாள் எழுத்துவ

## No. 742.

(A.R. No. 178 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸகாஷ்ட தநாசுயக-ன்மெல் ஸ்ரீ ஸ்ரீ கொமாறுவன்மரான திருவழிவளநாட்டு  
திருநெல்வேலிபெருமாள் ஸ்ரீவிரபாண்டியதெவற்கு யாண்டு இரண்டா-
- 2 உ-வதின் எதிர் பதினெழாவது ஆடிமாதம் நயக வ திருவழுதிவளநாட்டு ஸ்ரீவைகுந்த-  
த்து நாயினார் கள்ளப்பிரான கொயிலில் திருப்பதி ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு
- 3 [க]ளுக்கு இன்னாயினார்க்கு வைகாசித் திருநாள் நெடுநாள் நடவாம[ல்] கிடக்கையில்  
சதை[ய]த்து நாள் துடங்கி எழுந்தருள இம்மாதத்தில் நம்முடைய
- 4 டைய ஆட்டைப் பிறந்த நாள் திருவாதினையிலெ தித்தம் பிறசாத[ர்] (க்) கற்பித்து  
இதக்கு இவ்வூர் வடபிடாகையிலெ இந்த நாயினார்க்கு முன்பு

5 விட்ட திருவிடையாட்டமும் உஷாபூசைக்கு நம்பொரால் விரபாண்டியன் சந்தியாக  
நாள் ஒன்றுக்கு அமுதபடி நானாழிபாக நடந்தபொகக் கற்பித்து இதுக்கு சிராகவன்<sup>1</sup>

### No. 743.

(A.R. No. 179 of 1895).

ON THE NORTH WALL OF THE CENTRAL SHRINE IN THE RAMASVAMI TEMPLE AT SHERMADEVI,  
AMBASAMUDRAM TALUK, SAME DISTRICT.

Published in the *Epigraphia Indica*, Vol. V, p. 47.

### No. 744.

(A.R. No. 180 of 1895).

ON THE SAME WALL.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருமகள் பொலப் பெருநிலச் செல்வியுந் தனக்கெ யுரிமை பூண்டமை  
மனக்கொளக் காந்தநூர்ச்சாலை கலமறுத்தருளி வெங்கைநாடுங் கங்கப[ர\*]டியு[ம்\*]  
நுளம்பாடியுந் தடிகை-
- 2 பா[டி]யுந் குடமலைநாடுங் கொல்லமும் கவி[ங்\*]கமும் எண்டிசை புகன்த[ர\*] ஈழமண்-  
டலமுந் திண்டிமல் வென்றி தண்டால் கொண்டு த[ன்\*]னெழில் வளர் ஊழியுள்  
எல்லா யாண்டுங்
- 3 [தொ]ழுதகை விளங்கும் யாண்டெ செழியரைத் தெசுகொ[ள்\*] ஸ்ரீகொராஜராஜ-  
கெவரிவ ஓ[ரான] ஸ்ரீராஜராஜபெவற்கு யாண்டு உயிச ஆவ[து] இவாண்[டு]  
ராஜராஜவளநாட்டு முள்ளி-
- 4 [நாட்டு] ஸ்ரீஹ்ரேயம் செரமன் ஹோபெவிவகூடுவெ-ஹிமங்கலத்து நிகரிவிசொழவிண்-  
[ண]கர் ஆழ்வார் முன்நிலை பெருமானடிகழுக்கு இச்செரமான் ஹோபெவிவ[த . ]-  
வெ-ஹிமங்கலத்து
- 5 கிரனார் திவாகரன் வாஸுபெவந் வைச்ச திருநுந்தாவிளக்கு முன்றினுக்கு வைச்ச  
பசு எழுபத்தைஞ்ச இப்பசு எழுபத்தைஞ்சிலும் இவ்வூ ரிருக்கு மிடையன் பட்டன்-
- 6 படாரனான் ஸ்ரீகூஷ் எட்டியென் இப்பசு சாவா முவாப் பசு இருபத்தஞ்சங் கொண்டு  
நடுவிநிலை ஆழ்வார்க்கு வைச்ச திருநொந்தாவிளக்கு ஒன்றினுக்கு நிச்சல அட்டுவதான  
நெ[ய்\*] யுழக்கு மெழி முரம்பெ-
- 7 ன் கொண்ட பசு பன்னிரண்ட[ட]ரை இப்பசு சாவா முவாப் பசு பன்னிரண்டரையும்  
கொண்டு சிழைநிலை ஆழ்வார்க்கு வச்ச திருநொந்தாவிளக் கொன்றினுக்கு நிச்சல்  
அட்டுவதான நெ[ய்\*] ஆழாக்கு மருதன் வெலங்-
- 8 கொடனென் கொண்ட பசு பன்னிரண்டரை இப்பசு சாவா முவாப் பசு பன்னிரண்ட-  
ரையுங் கொண்டு சிழைநிலை ஆழ்வார்க்கு வச்ச திருநொந்தாவிளக் கொன்றினுக்கு  
நிச்சல் அட்டுவதான நெய் ஆழாக்கு [நா]ரணன் குமா-
- 9 னென் கொண்ட பசு இருபத்தஞ்ச இப்பசு சாவா முவாப் பசு இருபத்தஞ்சங் கொண்டு  
மெலைநிலை ஆழ்வார்க்கு வச்ச திருநொந்தாவிளக் கொன்றினுக்கு நிச்சல் அட்டுவ-  
தான நெய் உழக்கு [இ]வர் பணிக்க [இ]வொலை
- 10 எழுதினென் இவ்வூர் ஸபெஹக்கணக்கன் ஆயிரத்தெண்மஸூஹவீரயனென் கொன்  
முன்னூற்றுவன் எழுத்து ||வ

### No. 745.

(A.R. No. 181 of 1895).

IN THE SAME PLACE.

- 1 [ஸ்ரீ ஸ்ரீ] [||\*] [கொ]ப்பரகெசரிபன்மரான ஸ்ரீராஜேசுசொழதெவர்க்கு யாண்டு  
முன்றாவ[து\*] ராஜராஜம-
- 2 . . . . . னீநாட்டு ஸ்ரீஹ்ரேயம் நிகரிவிசொழச்சருப்பெதிமங்க[ல\*]த்து வை-  
கா-
- 3 . . . . . நிகரிவிசொழவிண்ணகர் ஆழ்வார்க்கு இவ்வூர் கிளக்கல்

<sup>1</sup> This inscription stops here.

- 4 . . . . . ஸ்ரீகோயிலிச் சொல்வாட்டி வைச்ச நுந்தாவிளக்குக்கு நிசதம் உ-  
 5 . . . . . வதாக இச்சொல்வாட்டிபக்கல் நாங்கள் பன்னிரண்டரை-  
 6 . . . . . ந்தாவிளக்கு நிசதம் உழக்கு நெய் முன் நெரிச்சுவாரா-  
 7 . . . . . விளக்கு இஸ்ரீகோயில் உள்ளள[வு]ம் சந்திராதித்த-  
 8 கள் உள்ளளவும் நிசதம் உழக்கு நெய்யும் எந்[ப்பொ]மாகவும் எரியா-  
 9 தொழிஞ்சு முட்டில் முட்டின நெய்யிரட்டி அவ்வாண்டு ஸ்ரீகோயில் வாரியஞ்செய்வா-  
 10 ரெ தண்டி எரிப்பிப்பாராகவும் இப்பரிசு ஒட்டின இவ்விளக்கு எரிப்ப[ப]-  
 11 தா[டு]ம் இஸ்ரீகோயில் வைகானலரொம் மதுகுதன் சொலையுந் தீவாகரஞ்  
 12 சுப்பிரமண்ணியனும் சூலூ ராராயணனும் நா[ரா]யண[ங்] கண்ணனும் [||\*]

## No. 746.

(A.R. No. 182 of 1895).

IN THE SAME PLACE.

Published in *Epigraphia Indica*, Vol. V, p. 46.

## No. 747.

(A.R. No. 183 of 1895).

ON THE SOUTH WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திரு மன்னி வளர இருசில மடந்கையும் சிர்த்தநிச் செல்வியும் பொற்-  
 சயப் பாவையு ன்[ந்\*] பெருகெவியராகி இன்பு[ர] நெடிதுவாழ் ஊழிஉள் இடை-  
 துறைநாடு சூடர்வ[னவெ]விப படர் வனவாசியுஞ் சள்ளிச்சூழ் மதின்க் கொள்ளிப்-  
 பாக்கமு நணணற்கரு [முர]ண் மண்ணைக்கடக்கமும் பொருகட விழத்தரசர்த மு-  
 [டியு]ம் ஆங்கவர் தெவியர் ஒவகெழில் முடியும் முன்னவர் பக்கல் தென்னவர் வையத்த  
 சுந்தர முடியும் இந்நிராரமும் தெண்டிரை ஈழமண்டல முழுதும் எறிபடைக் கொ-  
 ளன் முறைமையில் சூடும் குலதனமாகிய பலர் புகள் முடியும் சங்கதிர் வெலை செ-  
 [ங்]கதிர் மாலையும் தொல்பெருங்காவ-
- 2 ல் சினவில் இருபத்தொருகால் அரைசுகளை கட்ட பரசராமன் மெவருஞ் சாந்திமற்-  
 றிவரண் கருதி இருத்திய செம்பொற்றிருதகு முடியு மாப்பெருந் தண்டாற் கொ[ண்ட]  
 கொப்பரகெசரிபன்மரான ஸ்ரீராஜெந்தரசொழதெவர்க்கு யாண்டு [அ] ஆவது  
 ஸ்ரீராகவசசகூவத்தி[களு]க்கு நிலன் கல் வெட்டியது ஸ்ரீக்குறுங்குடி வாய்க்காலுக்கு  
 மெக்கும் பதினென்[று]ங் கணற்று விரகொளப்பில[ர\*]ற்றுக்கு வடக்கும் பன்னிர-  
 ண்டாஞ் செய்யிலும் பதின்முன்றாஞ் செய்யிலுமாக வழி நிக்கி நிலன் முக்காணி  
 முந்திரிகையும் [இ]தென்மெலை பன்னிரண்டாங்கணற்று இப்பிலாற்றுக்கு வடக்கு  
 பன்னிரண்டாஞ் செய்யில் பாரை நிக்கி நிலன் முக்காணி அரைக்காணியும் பதின்-  
 முன்றாஞ்செ[ய்]-
- 3 [க்கு] நிலன் [கா\*]ணி அரைக்காணி அரையும் ஸ்ரீபுருஷோத்தம வாய்க்காலுக்கு கிழக்கு  
 பத்தாங் கண்ணாற்று விரகொளப்பிலாற்றுக்கு தெற்கு நாலாஞ் செய்யில் செயற்கிடைய  
 நிலன் அரைமா முந்திரிகையும் அஞ்சாஞ் செய்யும் ஸ்ரீமாதவவாய்க்காலுக்கு கிழக்கு  
 எட்டாங் கண்ணாற்று ஸ்ரீவாலு-ஓடி[ந]ராயத்துக்கு தெற்கு பதினாறு செய்க்-  
 குறைநிலன் காணி முந்திரிகையும் இதன் கிழை ஒன்பதாங் கணற்று இந்நாராயத்-  
 துக்கு வடக்கு பதினாறு செய்க்குறையும் பதினெழாஞ் செய்க்குறையும் ஆக நிலன்  
 காணி முந்திரிகையும் இதன் கிழை பத்தாங் கணற்று இந்நாராயத்துக்கு வடக்கு  
 பதினஞ்சாஞ் செய்யில் . . . . .
- 4 திடல் நீக்கி நிலன் அரைமாவும் இதன் கிழை பதின்முன்றா[ங்] கணற்று இந்நாரா-  
 யத்துக்கு [வட]க்கு எழாஞ் செய்யில் திருப்பிடைமருதில் தெவர் தெவதாள[ந்] நிக்கிக  
 நிலன் முக்காணி அரைக்காணி முந்திரிகையும் ஸ்ரீமாதவவாய்க்காலுக்கு மெ[ந்\*]க்கு  
 இருபத்தெட்டாங் கணற்றும் இருபத்தொன்பதாங் கண்ணாற்றுமாக பரமெஸூரநாரா  
 யத்துக்கு வடக்கு பதினஞ்சாஞ் செய்யிலும் பதினாறு செய்யிலுமாக குழி வகவாற்  
 றால் நிலன் ஒருமாவும் விரகொளவாய்க்காலுக்கு மெற்கு முதற் கண்ணாற்றும் இரண்-  
 டாங் கண்ணாற்றும் இவ்வாக்காலுக்கு [வட]க்கு
- 5 முதற் கண்ணாற்றுமாக புகழிகாமநாராயத்துக்கு வடக்கு[ம்\*] முத[ற் செ]ய்களிலும்  
 இரண்டாஞ் செய்களிலுமாக குழி வந்தவா[ற்றாற்] நிலன் [காணி] அரைக்காணி-  
 [யெய்] முக்காலும் . . . . . வாலிக் . . . . . க்கு மெக்கு . . . . .

- . . . . . துக்கு வடக்கு முதற்செய்யில் ஈரம் பொக்கி நிலன் அரை-  
மா முத்திரிகையும் ஸ்ரீமாதவவாய்க்காலுக்கு மெக்கு இ[ரு]பத்திரண்டாம் கணற்று  
ஸ்ரீவாஸு-உெவந[ரா]யத்துக்கு தெற்கு நாலாஞ் செய்யில் குழி வந்தவாற்றால் நிலன்  
மூக்காணி அரைக்காணி
- 6 யும் இத்தெவர்க்கு இட்ட புலக்குளம் கல்லாத்தானெரிக்கு எ[ல்]லையாவது இவ்வெரியின்  
வடகடைப் பாறையினின்றும் வடகிழக்கு நொக்கி வழியின் கிழவழியெய் கிடக  
சிதட்டுப்பொற்றைக்குத் தெர்க்கு [பாய்ச்சாற்றுக்கு மெர்க்கு தென்னெல்லை கடவன்  
னக்கன் கொ[வி]தின்றும் மெக்கு நொக்கி கல்லாத்தானெரிகிழை எம்பலின் தென்-  
கடைக்கெய் எறப்பொகவும் இவ்வெம்பலும்] இவ்வெம்பலின் திர்க்கலும் கல்லாத்-  
தானெரிக்கு எழும் இக்குளத்தின் திர்க்கலும் இதன் . . . ல்கரை கிணறும்
- 7 இறையன[ரை]சசூர் நீலகண்டன் மதிசூதி ஸொமாசியார் பணிக்க கொரஞ்சித்தா  
[ஓ]சாமனார் பணிக்க குரவசெரி . . . [ம]ரூர் பணிக்க கண்ண[னூ]ர் வரஹ-  
தத்தன் தாமொதிரனார் பணிக்க பணிப் பணியால் பணிச்ச திட்டுக் குடுத்தொம்  
மா[ஸை]லயொம் இவை[வ தி]லகண்டன் மதிசூத[ன்] னெழுத்து [\*||]

## No. 748.

(A.R. No. 184 of 1895).

ON THE SOUTH WALL OF THE MANDAPA IN FRONT OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ[\*] கொல்லம் [ச]ராயசு ஓஸ் ஆனி
- 2 ஸ்ரீ உயடுவம் வ-ஓலு-உவகூத்து [ஸ]வூதியு
- 3 வெளமவாரமும் பெற்ற உத்தரநாள் முள்ளி-
- 4 காட்டு வரஹுடெயு ஸ்ரீசெவன்ம[ஹா]தெவி-
- 5 ஹுத-வெ-ஓமங்கலத்து பெருமாள் ஸ்ரீர[ாய]-
- 6 தெவக்கு சீரங்கத்துநின்றும் பொந்து
- 7 மெற்படியூரில் இருக்கும் பாதெசி அம்மை-
- 8 மமாரில் ஆண்டினார் மகள் சீரங்கம்
- 9 வழிபாடாகக் கற்பித்த திருநந்தாவிள-
- 10 க்கு ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு எண்ணை
- 11 உழக்காக மாதம் ஒன்றுக்கு எண்ணை
- 12 எஹா ஆக ஆண்டு ஒன்றுக்கு [அ]திகமா ]த [நா]-
- 13 ன் உட்பட எண்ணை தொண்ணூற்று இ[ரு]ந-
- 14 ராழி உழக்குக்கு பெருமாள் ஸ்ரீபண்டார-
- 15 த்தில் முதலாக தந்த பணம் இருநூறு-
- 16 க்கும் மாதம் ஒன்று நூற்றுக்கு ஒன்றரை-
- 17 விழுக்காடு ப[வி]சை ௮ ந ஆக ஆண்டு ஒன்-
- 18 றுக்கு ௮ நயசு-க்கு ௮ க-க்கு எண்ணை
- 19 யெஹவீ இரு செவிடு ஆக ஆண்டு ஒன்று-
- 20 க்கு அதிகம் நாள் உட்பட எண்ணை
- 21 தொண்ணூற்று [ஒ]ருநூழி மு[வு]ழக்கெ இருசெ-
- 22 [விடு] இதுக்கு [ம] ஸ்ரீப]ண்டாரத்தின[ப்\*]படி
- 23 . . . ல் பவிசை கொண்டு ஆசநூராக-[மா]-
- 24 க நாள் தொறும நடந்து பொரு-
- 25 ம்படி கற்பித்ததுக்கு திருவிளக்கு யெரி-
- 26 க்கக் குடுத்த ௮ கூய ஆக இவ்வகை-
- 27 ப்படி ஸ்ரீபண்டாரத்தில் தந்த ௮ உள
- 28 . . . இப்பணம் இருநூற்று . . . .
- 29 ள்சுக்கு<sup>1</sup>

## No. 749.

(A.R. No. 185 of 1895).

ON THE EAST WALL OF THE SECOND PRAKARA IN THE APPAN TEMPLE IN THE SAME VILLAGE.

- 1 உ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ [\*] கொச்சடையபன்மரான திருஹவனச்சகுவத்திகள் ஈழமுங் கொங்-  
கும் சொழமண்டலமுங் கொண்டு வல்லானை வென்று தில்லைமாநகரிய-ள் விராவி-

<sup>1</sup> The record stops here



- 2 வெகமுங் விஜெயாலிஷெகமும பண்ணியருளிய ஸ்ரீவிரபாண்டியபெவற்க்கு யாண்டு யசுவது மார்கழி மாதம் முள்ளிநாட்டு ஸ்ரீசெரவன்மஹாபெவிசது-  
- லெ-  
- லெ-  
- லெ-
- 3 திமங்கலத்து [அப்பன்] துவராபதிஅப்பன் ஸ்ரீபண்டாரிகளும் திருப்பதி ஸ்ரீவெயி-  
ஷ்வற்களும் [நம்பி]மாரும் இவ்வணைவொழும் ஸிலகெ ஸ்ரீராமநாயகமட்டரான  
யிராமானுசாஸற்க்-
- 4 கு பிடிபாடு குடுத்த பரிசாவது யிற்தெவறெ ஸ்ரீபண்டாரிகள்பெரா லப்பர்[\*]குடைய  
தனிசு த[ண்]டுக்கள் வாங்கி குடுத்து குடாது கடவதான அச்சு உயி இவ்வச்சு  
இருபதுக்கும ஆட்டைவழி-
- 5 பவி(ச்)சை குடுப்பதான அழநாழிக் காலால் உசயள இந்நெல்லு நாற்பதிங் கலத்தில்  
அப்பனுக்கு தை மாதபவிசை புற[ப்\*]பட்டருளி விசெஷஸாராயதம் கொண்-  
டருளி திருப்பதியில் எழுந்தருளிப் புக்கருளு-
- 6 கெ(க்)கு அமுதுபடிச் சாத்தபடிக்கு செலுத்துவொமான உயள-ம் அப்பனுக்கு  
பங்குனிதிருநாளுக்கு திருப்பணி செய்யுந் செனங்களுக்கு அமுது செய்ய குடு[ப்]-  
பொமான உயள-ம் ஆக ஆண்டு ஒன[று]-
- 7 க்கு நெல்லு நாற்ப[தி]ங் க[ல]மாக வத்த நெல்லு ஆட்டைவழி இப்படி அநா[திசு]-  
வ[தீ] ஸ்ரீபண்டாரத்திலெ அன்றாடு ஸ்ரீபண்டாரிகள் செலுத்தி பொருவொமா[க]-
- 8 வும் இங்க இராமானுசாஸ[ற்]கு அப்பன் திருநாக்கன்தொறும் சாத்தியருளிய .  
அறிதிப்பரியட்டங் குடுப்பொமாகவும் திருநாளிலும் அப்பன் புறப்பட்ட[ரு]-
- 9 னுமிடங்களிலும் மிசுடுகளுங் குடுப்பொமாகவும் இப்படிக்கு அப்பன் திருவிள்ளமாய்  
திருமு(ம்)ங் குடுத்தமயிலெய் அநா[திசு]வத் செலுத்துவதாக க-
- 10 ல்லிலும் செம்பிலும் வெட்டிகொள்வதாக பிடிபாடுங் குடித்தொம் இவ்வணைவொம்  
(ம்) இராமானுசாஸற்கு உ இவை திருவரங்கப்பளியமுதின் எழுத்து
- 11 இவை திருமல்லிநாடி தாதன் எழுத்து இவை ஸ்ரிசடகொபதாதன் எழுத்து இவை  
ஸ்ரீபராங்குசாஸான் எழுத்து இவை திருவடிப்பிக்கும் ஸ்ரீபராங்குசா-
- 12 லட்டன் எழுத்து இவை அழகியமணவாளபட்டன் எழுத்து இவர்கள் சொல்ல இப்பிடி-  
பாடு எழுதினென் பெருமெலூரா . . . மனன் அப்பனான
- 13 பெரியகொயில்நம்பி எழுத்து உ

## No. 750.

(A.R. No. 186 of 1895).

IN THE SAME PLACE ; LEFT OF ENTRANCE.

- 1 ஸாஸந்யு[||\*] காஸ்யயாஹிணெ திரெ ஸொகீகீது-ஸ்யு வஸ்யிஷெ [||\*] வாகதீ  
வாரீநா-டுவெண ஸ்ரீரகாநாய-
- 2 ஸாஸந்யு[||\*] ஸாஸந்யு வாரீ[||\*] வரஸாஹி செய்கருளினபடி ஸகாஸ்யு ஆயிரத்து நானூற்று  
அறுபத்து முன்றின்மெல்-
- 3 ஸ் செல்லாநின்ற கொல்லம் எாயள (ஸ்) அற்பசி மாதம் ௧௨ வ-டுவ்யு-வகூத்த  
உ-டுவெண-யும் வுயவாரமும் பெற்[று]
- 4 கஸ்யுதிநாள் முள்ளினாட்டு வஷ்யுபெய்யு ஸ்ரீசெரன்மாதெவிசதுவெ-ஷிங்கலத்து வடபால்  
ஸ்ரீகீஷ்ரீரகா-
- 5 நாயக அருளால் ஆயிரத்தெண்மன் பந்தற் கிழ் விரகொளன்பிடத்து நாமும் நம் பெண்-  
கொளாடுங் கூடி யிருந்-
- 6 து மலைமண்டலத்து இரவிநல்லூர் வடவாற்று அய்யப்பன் மாத்தாண்டன் கணக்காக  
நாமுண்ட கலத்தில் நின்றும் ஸ்ரீபெஸிதொறும் இருபத்துநாலு ஸ்ரீரகாஸார் வு-  
ஜிக்கும்படி
- 7 கற்பித்து ஸ்ரீபெஸி நாள் ஒன்றுக்கு வாரீஷணர் பெர் ஒன்றுக்கு அமுதுபடி உ உரி ஆக  
பெர் உயசுக்கு அமுதுபடி தசவக்கு உ-டு-க்கு உதநபஉவ கறியமுதுக்கு உ கூஉ-ம்  
கீரைக்கு உ உ-ம்
- 8 உப்புஅமுதுக்கு உ உ-ம் முரம்புக்கு உ உ-ம் மினகமுது ன-க்கு காசு கஇ-ம் தெங்காய-  
முது உ-க்கு காசு உ-ம் நெய்யமுது ன-க்கு காசு உ-ம் சாத்துப்படி பலம் வ்யு-க்கு  
காசு உ-ம் இலையமு-

<sup>1</sup> Here and in the following four lines, a slab containing 4 letters is placed upside down.

- 9 து கூயசு-க்கு காசு க-ம் அடைக்காயமுது சயிஅ-க்கு காசு க-ம் ஆகக் காசு கூஇ-க்கு காசு க-க்கு உ நவ ஆக உ நபசஉ உரி-ம் எரிகரும்புக்கு உ சஉ-ம் ஆக உ கள தருவ உரிக்கு சௌ ஊபஉரி ஆக மாதம் க-க்கு ஊ-
- 10 டெஸி உ ஆக ஆண்டு க-க்கு ஊடெஸி உயச-ம் அதிகம் ஊடெஸி க-ம் ஆக ஊடெஸி உயிடு-க்கு கொட்டை யசு ஊபஉபஉ-க்கு நமமுடைய அறையில் ஒடுக்கான கலியுக-ராமன்
- 11 உ நா இப்பணம் முன்னூற்றுக்கும் இப்பற்றில் நம் திருவிடையாட்டத்தில் பரமெச்சுர-வாய்க்காலுக்கு மெற்கு அ-ங்கண்ணாறு வீரபாண்டியன்பலாற்றுக்கு வடக்கு இவ்வூ-
- 12 ர் கூஉ சீரங்கனாதன் காணியாட்சையில் ஒற்றி கொண்ட சலிகடேஸசனூக்கு குடுத்த உ ஈசயந-ம் இதனிட விட்டு வடக்கு கலிநாராயணன் அழகியப்பன் காணியாட்சையில் ஒற்றி-
- 13 கொண்ட சலிஉஉலேவநூக்கு குடுத்த உ ஈடுய-ம் ஆக உ நா இதுவும் வடகரை அப்பன் ஓடை நம் கண்டுழுவில் னும் நம்மை ஆராதனை செய்யும் பெர்க்கு குடுத்த நிலத்தில்
- 14 உ நா அயிடு ஓ-ம் கூ அவ-ம் குடுத்து ஒற்றிகொண்டு தந்த ந-ங்கூறு சலி உஉச-ம் ஆக உபலேவநூ இன்னிலம் மாகாணி முந்திரிகையில் முதலாகிற முதல்கொண்டு குவநூ-
- 15 காவக கல்விலும் செம்பிலும் வெட்டி நடக்கும்படி கற்பித்து அருளால் இது நம் வெ-நாவதிக்கும் ஒக்கும் உ

## No. 751.

(A.R. No. 187 of 1895).<sup>1</sup>

ON THE INNER SIDE OF THE NORTH WALL OF THE SAME PRAKARA.

- 1 ஸஹஸீஷு-ஹு [[\*]] தாம்பிராயாடெகிணை திரொ கொ[டி]தித்தவ்யு வஸூடு [[\*]] னகக்-
- 2 வாமனநுபெண ஊரகாநாயஸாஸநு | ஸாஸூடி வரடி [[\*]] ஸகாஸூடி கத-
- 3 னாய[ச]-ன்மெல் செல்லாநின்ற கொல்லம் எாசுயக (நு) காதிசை யீ யசுஉ. ஸூ-
- 4 லூபகூது திறிகைகயும் சூலயொமமும் குருவாரமும் மஜகாணமும் பெற்ற
- 5 முலது னன் ஆயிரதெண்மன் பந்தல்கிள் ஸீராமலேவலேவாரா[ஜா]வி-
- 6 ன் காரியதுகு கந்தரான விஸூநாய சூஷபப விரப்ப னாயக்கர் பிடதி விரு-
- 7 ந்து னமும் நம் பெண்டுகொண்டு கூடி ஆராதனைகொண்டு இருகயில் நம் விடிவ் அ-
- 8 [ஐ]ம கண்கு பலரும் எழுதிபொட்டு பொகையில் ந[ம்\*] மடபதி சீவைஷ்வரும் மஹா-  
வலெயு
- 9 படமும் நமடியான் விஸூநாயகூஷபப விரப்பனாயக்கர் உதர[ப்]படி. நம் அடியான்  
காள-
- 10 தி[ய]ப்பனும் நம் அற்சகர்களும் நம் வீட்டி[ல்]க் காரிய[ஞ்]செவார் கறணிகர் உழ்பட  
அனை து-
- 11 கொத்தும் கூடி நம் அடியானுக்கு மலைமாணிகம் வீரராகவனைக் கொண்டு நமகு அ-
- 12 ந்றைப்படியும் அறைச்சிலவும் நடக்கும்படி பாதகாணிக்கையாக நம் அறையில்
- 13 ஒடுக கூற்பித ர னா இக்கப்பணம் அஞ்நூறு ஒடுக்கிவிதுக்கொண்டு பண்டுடை-  
யாரும் ப-
- 14 ழம்பெரையும் தவீந்து சிபண்டாரக் கண்கு காணியாட்சையாக கூட்டளை இடவெ-
- 15 னுமென்று நம்முடன் சொல்லுகையில் னமு(மு)ம் னு வருஷம் சுயசு(நு) கா[ர்\*]தி-  
கைட முதலுக்குப்
- 16 பண்டுனாரையும் பழம் பெரையும் தவீந்து நம் வீட்டில் அற்றைபடியும் அறைச்சிலவும்  
எழுதிவ-
- 17 ரும் சிபண்டாரக் கண்கு காணியாட்சையாகக் கூட்டளை இடபடி நம் அற்சகர்  
அழகியப்பன்
- 18 அழகியமணவாழ்படர் தானகணக்கு குடு[த்\*]தபடியும் சபைகண்கு தென்னவன்  
முலெந்தர்வெ-
- 19 ழான் கண்கு கொ[டு\*]தபடியும் திதூ-வரவாரமும் உடனமயும் மற்றும் எப்பயப்-  
பட்ட சுவந்திரங்களும்
- 20 னும் கற்பிதபடிக்குப் பற்றிகொண்டு இன்னாழ் முதலு சந்ததிப்பிறவெசமெ கல்வி-  
லும் செம்பிலும் வெடி கையாண்டு கொ-
- 21 ன்ளவாராகவும் இப்படி சம்மதிது நம்மடியான் திருமலைமாணிக்கம் வீரராகவனுக்கு  
பண்டு-

<sup>1</sup> The word சுயுடி is engraved on the left margin of this inscription.

- 22 டையானும் பழம்பெரையும் தவிர்து நம்மறைகூண்கு காணியா[ட்\*]சை குடுத்த-  
மைகு நம் செபுபதிசு-  
23 ம் ஒகும் அ[து]ழால் திருமந்திரஜலை யைக் குணமுடைய வவ திருவாய்மகிழ்ந்து அருளின-  
24 படிக்கு நம்பு அழகியமணவாளபட[ர்] நம்பு கருண[ா\*]கரபட்டர் மலைநம்பி அழகி-  
யப்பன் எழுத்து சிவைவலவர் திரு-  
25 மங்கையாழித் தாதர் எழுது மாசபை முதபண்ணை எழுது பட[ர்\*]கள் அழகியப்பன்  
எழுது கவி எழுத்து  
26 சிகாரியம் மயிலெறும்பெருமாள் எழுது கடைகூட்டு கொடுரியப்பன் எழுது கடை-  
கூட்டு செவ்வந்தியப்பர்  
27 திகயப்பிள்ளை முதலுக்கும் மயிலெறும்பெருமாள் தானகூண்கு அழகியமணவாழ  
படர் அழகியப்பன் எழுத்து  
28 கயினாக்கை முதலியார் முதலுக்கு எல்லா[ந்திறப்பி]னார் எழுத்து சபைகண்கு தென்ன-  
வன் முவெந்தர்வெனாருகு முதலியினான்பிள்ளை [எழுத்து]  
29 ஆண்டபெருமாபிள்ளை எழுது அத்தாந் [திரு]மலை கண்கு பண்டாரதுகு விராகவன்  
எழுது  
30 கடைகூட்டுச் செவ்வந்தியப்பன் எழுது [திருமலை] எழுது [||\*]

## No. 752.

(A.R. No. 188 of 1895).

ON A STONE STANDING IN FRONT OF THE BHAKTAVATSALA TEMPLE IN THE SAME VILLAGE.

- |                             |                                |
|-----------------------------|--------------------------------|
| 1 ஸ்ரீ ஸ்ரீ [  *] கொர்சடைய- | 13 அ[ச்*]சு மூன்று இட கிடா-    |
| 2 வன்மரான திருவ[வந*]-       | 14 [வும்] எருமெயும் கொள்-      |
| 3 சகுவத்திகள் ஸ்ரீகுலெ-     | 15 ளக கல்வி[முய]ர[ன]வச[ம்] கு- |
| 4 சகாதெவர்க்கு யாண்டு       | 16 [தெ*]து இவனுக்கு [ஜீவன]-    |
| 5 [சு] வதின் [எ]திராமான்-   | 17 மாகக் கடின வருவாடிம் எண்-   |
| 6 டெ முள்ளிநாட்டு வுலுமெ-   | 18 னாழி இது குடு[த்*]து சித்-  |
| 7 உவம் ஸ்ரீசெ[ர]வன்மஹ-      | 19 தம பன்னிருகல நெல் [ய]-      |
| 8 டெவிலுதகுவெ-ஜிமங்.        | 20 ரவு ஒரு கல் விடுவிக்க       |
| 9 கல[த்*]து ஸ்ரீஹ்ருவியத்-  | 21 இத்திருப்பரிகலம் ஸ-         |
| 10 தெம்பெருமான் த[றை]-      | 22 டெலையாருடைய திருப்-         |
| 11 முகம் கவிமந்துழார்       | 23 பள்[ளி] எழிச்சியிலு-        |
| 12 [செ]ரதி அரையர் இட்ட      | 24 ளளது ஸ்ரீ ஸ்ரீ [  *]        |

## No. 753.

(A.R. No. 189 of 1895).

ON ANOTHER STONE IN THE SAME PLACE<sup>1</sup>.

- |                                       |  |
|---------------------------------------|--|
| 1 ஸ்ரீ ஸ்ரீ [  *] கொலொத்துங்கெ-       | 11 டத்து நான் கெல்லைக்குள்ளு[ம்*]      |
| 2 சாழ்தெவற்க்கி யாண்டு உயசு ஆ-        | ஸ்ரீமான்-                              |
| 3 வது ராஜராஜப்பாண்டி நாட்டு           | 12 னமு மடமும் திருநந்தவானங்க(ள்)-      |
| உத்தம-                                | ளு-                                    |
| 4 சொழவளநாட்டு முள்ளிநாட்டுவூ-         | 13 ம் இக்கொயில் பரிமாறகடவ பரி-         |
| லு-                                   | 14 கல பரிச்சின்ன[ம்]கமும் ஆடுடெ        |
| 5 தெய[ம்*] சிகரிவிசொழச்சதுவெ-<br>திம- | கொ-                                    |
| 6 ம்கலத்து வடப[க்*]கத்துத் தண்-       | 15 டி திருவாபாணங்கமும் மூலப்பண்-       |
| [டு]-                                 | ட-                                     |
| 7 பாருந்தத் தெ[ன்]கரை ஸ்ரீஹ்ருவிய-    | 16 ராமு[ம்*] உள்ளிட்ட பல பணி திம-      |
| 8 யத்து படைபிடிச்ச பல்லாயிர[வ]-       | நத-                                    |
| 9 ர் அபையலானத் தெழுந்தருளி-           | 17 க்காற்க்கும் உடுகெச்சர்[க்*]கு இவர் |
| கின்[ற]                               | வண்-                                   |
| 10 பரமஸாமிகழ் திருமுக்கால்வட்-        | 18 ணத்தான் நெய் ய[ட்*]டக்கடவ           |
|                                       | வெ[ட்டி]                               |

<sup>1</sup> On one of the faces of the stone is carved a pair of sandals enclosed in a circle with double fish on one side and a single one on the other.

- 19 கருடிக(ள்)ளும் கொல்லன்னும் தச்-  
 20 சன் பெற்றான் காமஞ்சூரான் மு-  
 னது-  
 21 கைப் பெருந்தச்சன்னும் இஅறம்  
 22 படை பிடி[ச்\*]ச பல்வ[ர\*]யிரவ  
 காப்பு அறம்-  
 23 அ[ந்தர]ங்கள் புருந்தடத்-  
 24 து பட்டுக் கெட்டும் காந்-

- 25 து நிலை நிறுத்தி வந்தாறுக்கு  
 26 ஆணையு மாலையும் குடுப்பொமா-  
 27 கவும இப்படிக்கு அமை[ப்\*]யு  
 28 சமைப்பும் அரக்கிலைசச்-  
 29 சடி இருத்தினகொ[ம்\*] முன்றுவை-  
 30 க மாசெனையொம படுடெ  
 31 பிடித[த்\*] பல்லாயிரவர் காக்க[||\*]

## No. 754.

(A.R. No. 190 of 1895).

ON THE RIGHT OF THE ENTRANCE INTO THE SAME TEMPLE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொலவம் சூரையகூலு ஆவணி மாதம் ஆரு[ந]திய[தி] வ-டுவ-டு-  
 வகூத்தது  
 2 துயொடியும் சரிக்கிழமையும் பெற்ற உத்திராடத்தி நாள் முள்ளிநாட்டு வுஷ்டெயம  
 3 ஸ்ரீசொவன்மாதெவிச்சதுவெ-டுமங்கலத்து வடபால் ஸ்ரீலக்தவிரயத்து நயிரார்  
 ஸ்ரீலக்தவிர-  
 4 யமுடைய நயிரார்க்கு வடக்குமடத்து ஜநாடி-நலாஸ்தி ஸ்ரீவாடி[ம்\*]கள் கற்பி[த்\*]த  
 பூசைக்கு நாள்  
 5 ஒன்று[க்\*]கு அமுதுபடி இருநாழியாகவும் ம[ர\*]ண நகூதரூ ஆயிலியத்தி நாள்  
 பாயஸத்துகு அமுதுபடி  
 6 இருநாழியாகவும் எ[ண்\*]ணக்காப்பு நாழியாகவும் இவ்வகைப்படி ந[ரம்க்] கற்பித்த  
 இகையி-  
 7 னர் ஸ்ரீபண்டாரத்தில் ஒடுக்கிக கலியுகராமன் ஸ்ரீ இப்பணம் எழுநூற்றின் உப-  
 யங் கொண்டு  
 8 நடக்க கற்பித்த பூசைக்குள்ள சிலவு சொறு இருநாழியும் பாயாத மிருநாழியும் ஸ்ரீ  
 னாட்டு கலிசெகரமங்கலமாந  
 9 வெ[டி]வெடிபுரச்சதுவெ-டுமங்கலத்து விஷ்ணுமொதரத்தில ஆபவூலவ-டுகூத்தில்  
 புள்ள [மடத்] திருமாருபம்  
 10 கொயி . நாராயணஹ்ரு ஸ்ரீவெங்க[ட\*]நாயஹ்ரு[க்கு] தர்மநாம[ம்\*] குடுத்த சொ-  
 [று] உப பாயாதம உபயும் ஆசநூ-  
 11 ஶாரவரீ ஸதூதிவ்ருவெஸடு ஹ்ருஜிப்பாராகவும் இஹயிரார் ஸஹயியில் ஒருவரு  
 ஸ . . . மமும்  
 12 . . . பொருமபடி கற்பி[த்\*]த்தது இது முட்டுவிக்கிறவர்களுக்கு வஹிஹா-  
 வாதக தொஷம உண்டு  
 13 ஸஹஸ்தி [||\*]

## No. 755.

(A.R. No. 191 of 1895).

IN THE SAME PLACE.

- 1 [स्व]स्ति श्री [||\*] संवत् १४[८]३ [वर्षे] कार्तिकशुद्ध ७ गुरौ गवाडा[जा]तीय पु[रो]हित ध[ने]श्वर-  
 सुत उपाध्या[य\*]श्रीधर एकव्राह्मणकं आ[चंद्रा]दित्या[भ्यांज] . संक[ल्पं]॥ கொல்லம் சூராக  
 மாண்டு தலாஸ்தி[ம்\*]று  
 2 யசு உயும் வ-டுவ-டுவகூத்தது ஸவூதியும் வியாழக்கிழமையும் பெற்ற உத்திராடத்தி னாள்  
 முள்ளிநாட்டு வுஷ்டெயம ஸ்ரீசொவன்(ம்)மாதெவித்துவெ-டும-  
 3 ன்கலத்து வடபால் ஸ்ரீபகூவிரயத்து ஆழ்வார் திருமுற்றத்து நாலிஹலாஸ்தி ஸ்ரீபாத-  
 ன்கள் திருமுன்பாக கற்பித்த ஆரியர்செஸத்து  
 4 வஹொஷிகயதெஸு[ர\*]து ஸஹ ஸ்ரீயாவாய்யாநு வநூடித்துவற் நடக்க கற்பித்த  
 பூசையும் ஶ்ரீ[ஸூர]ம் ஒன்றும் திருமலை ஒன்றுக்கும் அமு-  
 5 துபடி க[ற்]வெஞ்சன முள்ளிட்டு வெண்மவனவுக்கு வெண்டும் அச்சு ஸ்ரீபண்டாரத்தில்  
 ஒடுக்குகையில் இவ்வச்சி[ன்] பவிசையினால் இப்பூ-

- 6 சையும் தமலாரமும் திருமாலையும் இன்னுள்முதல வநூ(ர)ஜிகுவற் நடக்கும்படியும்  
இப்பூசையும் தமலாரமும் திரும-  
7 [ரலை] . . . . ப்பூசையொடெ கூட நடந்து பொதும்படியும் இம்மருசாதி வநூ-  
ஜிகுவற் நடக்கும்படியும் முட்டு[வி]-  
8 க்கில் முட்டு[வி]க்த[வ(க)துக்கு பஞ்சமாபாதகதொஷ முண்டு  
9 ஸ-ஹிஷ்ட-உ

## No. 756.

(A.R. No. 192 of 1895).

ON THE SOUTH WALL OF THE SHRINE IN THE AMBALANATHESVARA TEMPLE IN THE SAME VILLAGE.

- 1 [ஹ]ஹி ஸ்ரீ [||\*] திருமகள்பொலப் பெருகீவச் செல்வியு ககக்[கெ] யுரிமை பூண்டமை  
மனக்கொளக் காஜனூர்ச்சாலை கலமறுத்தருளி வெங்கைநாடுங் க[ங்க\*]பாடியு நுள-  
ம்ப-  
2 பாடியு கடிபாடியுங் குடமலைநாடுங் கொல்லமுங் கலிங்கமு மெண்டிசை புகடர வீழ-  
மண்டலமு மிரட்டபாடி யெழரையிலக்கமு கிண்டிமல் வென்றி த-  
3 ண்டாற் கொண்டு தன்னெழில் வளநுழியு னெலாயாண்டு தொழுதகை விளங்கும் யாண்-  
டெய் செழி[ய\*]ரைத் தெக்கொள் ஸ்ரீகொவிராஜராஜகெவரிவநூரான ஸ்ரீராஜரா-  
4 ஜெவர்க்கு யாண்டு உயெ ஆவது முள்ளிநாட்டு வுஷ்டெயம் திகரிவிசொழச்சுருப்-  
பெதிமங்கலத்து சொழெகிரசிக்க ஈசுவரத்து அகநாழிகை சிவ-  
5 வுஷ்டணர் மஹாதெவந் ஹவாகுணியும் சங்கரநாராயணன் அடிகளும் நாராயணன்  
கூத்தனும் நக்கனம்பலவனும் அய்யன் வா-  
6 [ஸ-]ஹெவனு[ம்\*] இவ்வனைவொம் இவ்வூர் பூவன் சொலை [சூர]ன்பக்கல் கொண்ட  
பழ . . . . நகாசு யஉ இக்காசு பன்னிரண்டுங் கொண்ட [ப]-  
7 ரிசாவது இவ்வூர் ஸ்ரீகயி[லாய]த்து ஆழ்வா[ர்\*]க்கு வநூஜிகுவக் நிசதம் உழக்கு  
கெய் யட்டித் திருவிளக்கு எரிப்பொமாகவும் இக்காசு ப-  
8 ன்னிரண்டுக்கும் இந்நெய் உழக்கும் வநூஜி(த்)திகுவக் எரிப்பொமானும் இவ்வனை-  
வொம் சொலை சூரனுக்கு இப்பரிசு எரியாது விடில்  
9 அன்றாழ் கொவினுக்கு இ[ர]ண்டு காசு தண்டமும் பட்டுப் பின்னையும் இப்பரிசெய்  
நாங்க(க)ளும் எங்கள் அன்வயத்தா-  
10 ரும் எரிப்பொமாகவும் இச்[செ]ராழெகிரசிக்க ஈஸூரத்து எங்கள் அஹ்-நாபொகப்  
பங்குகள் ஒற்றியும் விலையும் யஜி-நானமும் இத்திருவிள-  
11 சூச் சுட்டி வைப்பொமா[க]வும் இப்பரிசு ஒட்டிக் கல்மெல் வெட்டுவிச்சுக் குடுத்தொம்  
மஹாதெ[த]வன்ஹ[வாயி]ணியும் சங்கரநாராயணன் அடிகளும்  
12 நாராயணன் கூத்தனும் நக்க[ன்] அம்பலவனும் அய்யன் வாலுஹெவனும் இவ்வனை-  
வொம் சொலை சூரனுக்கு சொழெகிரவிஹெஸூரம் எடுக்கக் கொண்ட கா-  
13 சு பன்னிரண்டுக்கு இவ்வனைவொம் . . . . இப்படி இட்டுக்குடுத்தென் நக்கன் அம்ப-  
லவனென் இவை யென் னெழுத்தி இப்படி . . . . . [||\*]

## No. 757.

(A.R. No. 193 of 1895).

ON THE WEST WALL OF THE SAME SHRINE.

- 1 ஹஹி ஸ்ரீ [||\*] கொச்சையவற்றமராயின உடெ[யார்] ஸ்ரீசுரைசொழபாண்டியதெவற-  
2 கு யாண்டு யஉ ஆவது ராஜராஜபாண்டிநாட்டு உத்தமசொழுகளநாட்டு முள்ளிநாட்டு  
வுஷ்ட[த]சம் திகரி-  
3 விசொழுக-ஹெ-திமங்கலத்து சொனெகிரசிக்க ஈஸூரத்து ஸ்ரீகயிலாயமுடெயார்  
ஸ்ரீகொயி-  
4 விஹும் அகநாழிகெ ஸிவஹூஷணா மாதெவன் ஹவாகுணியும் வ[ா]ஸ-ஹெவன்  
ஸ்ரீகணஹட்டனும் அம்பலவ-  
5 ன் நக்கவிதானபட்டனும் சங்கரநாராயண நக்கிரான்பட்டனும் சங்கரந[ா\*]ராயணன்  
கருமாணிக்கம் ஒற்றியூர்  
6 காமதும் சங்கரந[ா\*]ராயணன் அடிகளும் உள்ளிட்ட அகநாழிகை ஸிவஹூஷண-  
ரொம் எங்கனெ இக்கொயி-

- 7 வில் திருசுற்றுமாடம் எடுக்க விசத்துக்குக் கொண்ட காசுக்கு இவ்வூர் வாவிஷன் பெருமருதர் ஸ்ரீகண்ட
- 8 தாமொடிவட்டிந் பக்கல் கொண்ட காசு நயசு இக்காசு முப்பத்தா(ர)றுக்கும் பொலி-  
யூட்டாக இலு[ர்] ஸ்ரீகயிலா-
- 9 ஸமுடையார் ஸ்ரீகொயிலில் [ச]கிராதித்தவற் நித்தம் உழக்கு [நெய் அ]ட்டி. ஒரு திரு-  
நொகாவிளக் கெரிப்பொமாகவு-
- 10 ம் இடிவார்ச்சனை பணி விலையும் ஒற்றியும் யே-ஹானமும் ஹீரயனமும் இப்பணி  
கொள்வாரெ இவிளக் கெரிப்பராகவும்
- 11 இப்பரிசு இப்பங்கு கொள்வாரெ[ர] எரிப்பாராகவும் இப்பரிசு எரியாது விடில் அன்றாள்  
கொவினுக்கு திங்கள்தெ-
- 12 றறு முன்று சாசு தண்டமும் வெச்சு பிள்ளையும் இத்திருநொகாவிளக் கொன்று  
நித்தம் உழக்கு நெய்
- 13 அட்டி எரிப்பொமானும் மாதெவன் லவாக்கிரணி உள்ளிட்ட சிவஸூரஹ்ணரொம்  
ஸ்ரீகண்ட தாமொதர-
- 14 பட்டனுக்கு பல் மாயெஸூர ரகெஷ[||\*]
- 15 இக்காசு கொண்டு இவிளக் [கெ]கரிக்கக் கடவனான அ[ம்]பலவ[ன்] திருவாரூர நெழுத்து  
இது கொண்-
- 16 டிவிளக் கெரிக்ககடவ[ன்] யிவொலை எழுதின சங்கரநார[ர\*]யண நக்கிரான்பட்ட  
நெ[ழு]த்து இக்கா-
- 17 [சு] கொண்டி . . . . . ஒற்றி . . . . . எழுத்து [||\*]

## No. 758.

(A.R. No. 194 of 1895).

ON THE SOUTH WALL OF THE SAME SHRINE.

- 1 [ஹ்ஷிஸ்ரீ || கொமாறப]தூரான உடெயார் ஸ்ரீ[க்கி]-
- 2 ரமசொழபாண்டியதெவற்கு யாண்டு உயக ஆ[வ]-
- 3 து ராஜராஜபாண்டிநாட்டு உத்தமசொழவளநாட்டு
- 4 முள்ளிநாட்டு ஸ்ரீஹதெயம் நிகரிவிசொழவக[வெ]-
- 5 திமங்கலத்து ஸ்ரீகயிலாயமுடெய ஹோடெவர்[க்கு]
- 6 இலூர் இருக்கும் ஸ்ரீஹணி குண்டினகொத்திரத்து [கி]-
- 7 [ன்]றயில் மணிக்குட்டிக[ந\*]கெ வெச்சு திருநொகா-
- 8 விளக்கு க னுக்கும் அட்டுவதான நெய் உழகக்<sup>1</sup>

## No. 759.

(A.R. No. 195 of 1895).

ON THE NORTH WALL OF THE SHRINE IN THE VISVANATHA TEMPLE AT TENKASI,  
TENKASI TALUK, SAME DISTRICT.

- 1 ஹ்ஷி ஸ்ரீ[||\*] கொடிவட்டி-ரான திரஹவகஸூகரவத்திகள் ஸ்ரீவராகுஹோணுடிவற்கு  
யாண்டு முப்பத்தொன்றாவதின் எதிராவது கக-ஹுகருயற்று இருபத்தொன்றந்  
தியதியும் ஹ-ஹவ-ஹகூத்து ஹக-ஹ-ஹியும் திங்கட்கிழமையும் பெற்ற உத்திராட-  
த்து நாள் உடையார் ஹ்ஷிநாயக
- 2 நாச்சியார் உலகமுழுதுமுடையநாச்சியாற்குத் தெவதானம்ஆக விட்ட தென்வாரி-  
நாட்டு நல்லூர்ப்பற்றில் தஞ்சாவூர்ப்பற்றுக்கும் தட்டான்குளப்பற்றுக்கும் பெருநான்  
கெல்கையாவது கீழ்எல்கை செங்கொட்டையில்கின்றும் இலத்தூற்குப் பொகிற  
வழிக்கு மெற்கு தெளஎல்கை[க]
- 3 செங்கொட்டையில் தெற்கில் பிள்ளையார் கொயிலுக்கும் இவ்வூரில்கின்றும் நல்லூர்குப்  
பொகிற வழிக்கும் உடையார் ஹ்ஷிநாயக தெவதானம்ஆன வள்ளைமுட்டப்பற்றுக்-  
கும் வடக்கு மெல்எல்கை நல்லூரில்கின்றும் பைம்பொழிலுக்குப் பொகிற வழிக்குக்  
கிழக்கு வடஎல்கை

<sup>1</sup> The inscription is incomplete.

- 4 ஆற்றுக்குத் தெற்கு ஆக இன்னான் கெல்கைக்குட்பட்ட பற்றில் நஞ்செய் புஞ்சை மாவடை மாவடை பட்டடை கொடித்தொட்ட மற்றும் உட்பட்ட பலவகையு முப்பத்து ஒன்றாவதின் எதிராவது முதலுக்கு தெவதானமாக விட்டுக் கையாண்டு கொள்ளும்படி கற்பித்த அளவுக்கு இம்மரியாதியிலே
- 5 இவ்வாண்டு முதல் இவ்வாலை பிடிபாடாகக் கொண்டு ஊராஜிக்யவற் செல்லக் கல்வி-லுஞ் செம்பிலும் வெட்டி இவ்வாலையம் உள்ள அளவுந் தெவதானமாகக் கையாண்டு கொள்ளவும் பாற்க இவை கிடாரத்தார் உடையான் எழுத்து உ து-ஊ) உ

## No. 760.

(A.R. No. 196 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸூஷ்டீ ஸ்ரீ[||\*] கொமாறவஜீ-ராத திரவ-வநஸூக்யவதிகள் ஸ்ரீவீரபாண்டியதெவற்கு யாண்டு இரண்டாவதின் எதிர் பதின்ஒன்றாவது ககூ-டக ரூயற்று முப்பதாந் தியதியும் பூனெ-யும் ஸொலீவாரமும் பெற்ற திருவொணத்து நாள் உடையார் விஸூநாயநு கொயிலில் தானத்தா[ர்\*]க்கு உடையார் விஸூநாயநு அமுது செய்யுமபடி நாள் ஒன்றுக்கு நாம்
- 2 கற்பித்த திருப்பணியாரம் பன்னிரண்டுக்கு அமுதுபடி நாழியும் பருப்பு அமுது நாழியும் சற்கரை அமுது பலம எழும் தெங்காய் அமுது ஒன்றும் நெய்யமுது உழக்கும் ஆகக் கற்பித்த இதுக்குப் பதின்ஒன்றாவது காரமுதலுக்குத் தெவதானமாக விட்ட நிலம் பத்துமாவுக்குக் கல்லகநாட்டு அதனை குளத்தின் கிழ் ஒன்பதாந் கண்-
- 3 னாறு மெற்குநின்றும் கரைக்குங் காலுக்குக் கிழக்கு நிலம் நாலுமா அரைக்காணி முந்திரிகையின் கிழ்முக்காவெ அரைக்காலும் பத்தாந் கண்ணாறு கிழக்குநின்றும் சாதெரி-சுகு மெற்கும் வடக்கு நிலம் நாலுமா முக்காணியின் கிழ்முக்காவெ முன்றுமா முக்காணியும் பதின்ஒன்றுந் கண்ணாறு மெற்கு-
- 4 நின்றும் தடிபல விட்டுக் கிழக்கு நிலம் முக்காணி அரைக்காணி முந்திரிகையின் கிழ் முன்றுமா முக்காணியும் ஆக நிலம் பத்துமா இன்னிலம் பத்து மாவும் இன்னான் முதலுக்குக் கையாண்டு திருப்பணியாரமும் குறைவற நடத்திப் பொதும்படி கற்பித்த அளவுக்கு இம்மரியாதியிலே இவ்வாலை பிடிபாடாக
- 5 ஊராஜிக்யவற் செல்லக் கல்வி-லுஞ் செம்பிலும் வெட்டி [இ]வ்வாலையம் உள்ள அளவுந் தெவதானமாகக் கையாண்டு கொண்டு திருப்பணியாரமும் குறைவற நடத்திப் பொது-வும பாற்க இவை ககமுடையான் எழுத்து உ து-ஊ) உ

## No. 761.

(A.R. No. 197 of 1895).

IN THE SAME PLACE.

- 1 ஸூஷ்டீ ஸ்ரீ[||\*] ஸ்காஷ்டி தசாஉயக ல்மெல் செல்லாநின்ற ஸூஷ்டீ ஸ்ரீ கொஜடிவவஜீ-ராத திரவ-வநஸூக்யவதிகள் காத்திகை நாள் பிறந்த பராக்கி[ர\*]மபாண்டியதெவா
- 2 ஆன குவசெகர்தெவர் நம் யாண்டு இருபதாவது விரிச்சிகநாயற்று பதின்ஒன்றாந் தியதியும் வ-லவ-ல(வ)வகூத்து ஓராஜியும் ஸூஷ்டீவிராரமும் பெற்ற
- 3 ரெபதி நாள் குதெ(ர)யமொதூதூ பொயாயநல-லதூதூ ஸ்ரீகைலாஸமுடையான் குவசெகரப்பட்டலுக்கு தனக்கு காணியாட்சையாக தந்த தென் ஆரிநாட்டுச் சித்திர-னதி யுத்தாதீரது
- 4 டகூணகாசி உடையார் விஸூநாதன் கொவிலுக்கு இரண்டாம் பங்கு கம்பு தெவகன்மமும் ஆ[க] முனான் நீன்ற பெர்வாசி விஸூநாதப்பட்டன் சாபெரா யிலனு[க்\*]கு(க) ஞாகியு மில்லாமல் து-
- 5 ரமும் முட்டு வருகையில் யிந்த பங்கில் நம்பில் ஒன்று பாதியும் தெவகன்மத்தில் ஒன்று பாதியும் நாள் சூ திலுக்கு தான காணியாட்சையாகக் கையாண்டு இக்கொயிலில் அசற்பங்கில் நம்பும்
- 6 தெவகர்மத்துக்கும் அற்ற மரி ஆதி வருலாஜி-ஊ உடைமையும் இறையிலியும் மனையும்- (த்) தொட்ட[மும்] தொட்டக்கூறும் மற்றும் எற்பெற்பட்ட சுவதூரங்களில் ஒன்று பாதியும்(ப்) பற்றி இவ்வகைப்படி-

- 7 யெ நயினார் உண்ணெய்யார சாஸனமே வாக்வி ஸகலவ்யவெஸமே உந்ராஜித்யவற் செல்வக கவலிலும் செம்பிலும் வெட்டிக் காணிஆட்[சை]ஆகக் கையாண்டுகொள்ளும்படி கற் பித்து விட்ட அளவுக்கு [||\*]

## No. 762.

(A.R. No. 198 of 1895).

ON THE SOUTH WALL OF THE MANDAPA IN FRONT OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொடிவடிவமே திருவகவ்யவத்திகள் ஸ்ரீகமெவாபெவற்கு யாண்டு இரண்டாவதின் எதிர்நாற்பதது இரண்டாவது வ்யூகந[ரய]ம்மு ஆறந் தியதியும் வெளெணெய்யும் ப்ரஹ்ஸ்திவாரமும் பெற்ற காதிக்கை நாள் தென்-
- 2 ஆரிநாட்டு வித்யநதி உத்தரதிருத்து டிக்ஷணகாஸ்யில் முன்னாள் அண்ணாழ்வி வாராகுடி- வாணியெவார் திருவுள்ளம்பற்றி உடையார் விஸ்தாயணையும் ப்ரதிஷ்டிப்பித்து திருக்- கொயில் உவாநாடி ஸ்ரீவிவரியகடி மஹேஸ்வர கடி-ஹேம இடைநாழிகை
- 3 ஹேமஹேஸ்வர வெவாநம இவையுங் குறைவறத் திருப்பணியுஞ் செய்வித்து ஆவரண மொபுராஜிகளும் செய்வித்து வ-ஹேக்ரு திக்யெதெஜித்திகங்களுக்கு வெண்டும் தெவதானமும் விட்டு உகலவய-ஹேமாயுள்ள கடி-ஹேமமும் நடத்தி அனை-
- 4 த்துக் கொத்தில் வெண்வாரையுங் கற்பித்து நடந்துபொதுகச்செய்தெ நாமும் இன- யானாற்குத் திருவொலக்கமண்பமாக க-லசெகரன் ஹேமபமுந் திருப்பணி செய- வித்து முன்பு கற்பித்த பெர் திக்கலாக எட்டாம் பங்கு டெவகடி-மாகக் கற்பி-
- 5 த்த காஸ்யவமொதரத்து வெவாயநவ-ஹேத்ருத்ரு ஸிவஸ[ர]ணீயாமுடையான விசு-ஹேவாணியுடனையும் ஒன்பதாம் பங்கு நம்பாக கற்பித்த - காஸ்யவமொதரத்து வெவ[ாய]நவ-ஹேத்ருத்ரு அமுதகணுற்றினாள் வ-ஹேவகடி-ஹேமமும் ஒன்பதாம் ப-
- 6 ன்கு டெவகடி-மாகக் கற்பித்த வாரஹேமொதரத்து வெவாயநவ-ஹேத்ருத்ரு முதலி- யான ஸ-ஹேவாணியுடனையும் கற்பித்து இன்னாயனார் தெவதானமான பற்றிலெ நாற்பத்து இரண்டாவது பசானமுதலுக்கு கா-
- 7 ர்பசானம் உழுதுகொள்ளும்படி கற்பித்து இருபத்தொரடிக் கொலால பெர் ஒன்றுக்கு ஒருமா அரை நிலமாக நாலுமா வரை நிலம் இறையிலியும் பெர் ஒன்றுக்கு பதின- முன்று முழத்து மனை ஒன்றாக மனை முன்றம்
- 8 தொட்டக்கூறுகளும் விட்டு டெவகடி-ஹே ஸிவஸாணீயாமுடையான் விசு-ஹே- வாணியுடனும் முதலியான ஸ-ஹேவாணியுடனும் தங்கள் விழுக்காடு நாள் வரிகடி-ஹேமும் நடத்தி பூஹேக்ருதையும் ஆராய்ந்து உடைமை நீங்-
- 9 கலாக[ப்] பெர் ஒன்றுக்கு நான்தொறும் இருநாழி அரிசி ப்ரஸாதமாக நானாழி அரிசி ப்ரஸாதமும் பெற்று உட்கொயில் புறக்கொயி லுட்பட அசற்பங்குக்கு ஒத்த மரி- யாதி தூரமும் செய்து சுவந்திரங்க ளுள்ளதும் பெற்றுப்
- 10 பொதும்படியும் நம்பு அமுதகணுற்றினாள் வ-ஹேவகடி-ஹேம தள விழுக்காடு உள்ள நாள் உடையார் விஸ்தாயணையும் நாச்சியார் உலகமுழுதமுடைய நாச்சியாரையும் பூஜித்த மற்றும் உட்கொயில்
- 11 புறக்கொயில்களில் நாயன்மாரையும் வ-ஹேஜித்து அசல் நம்புக்கு ஒத்த மரியாதி உடை- மையும் சுவந்திரங்களும் பெற்றுப் பொதுமடியும் கற்பித்த அளவுக்கு இமமரியாதி- யிலெ இன்னாள் முதலுக்-
- 12 கு இவ்வொலை பிடிபாடாக இறையிலி நிலம் நாலுமா அரையும் மனைகளும் தொட்டக- கூறுகளும் உடைமை நீங்கலாகக் கற்பித்த ப்ரஸாதம் நானாழியு மறமுள்ள ஸ்ரீகணுங்களும் பெற்றுக்
- 13 கற்பித்த மரியாதியிலெ தூரக் குறைகளும் தீர்ந்து உந்ராஜித்யவற் செல்வக கவலிலும் செம்பிலும் வெட்டிக்கொண்டு ஸகலவ்யவெஸமே காணியாட்சையாகக் கையாண்டு கொள்ளவும் பாற்க
- 14 இவை கருஷ்ட போன்பற்றியுடையான எழுத்து உலக-ஹேத்ரு உ



## No. 763.

(A.R. No. 199 of 1895).

## ON THE NORTH WALL OF THE SAME MANDAPA.

- 1 ஸகாஷ்ய ஆயிரத்து முன்னூற்று எண்பத்து ஒன்பதின்மெற் செல்லாநின்ற நம் குமாரன் அரிகெசரிதெவரான பராக்கிரமபாண்டியதெவற்கு யாண்டு நயக வது எதிர் அ வது மிதன ஞாயற்று இருபத்துமு-
- 2 ன்றாந் தியதியும் பூறுவவகூத்துத் தெசுமியும்(யும்) புதன்கிழமையும் பெற்ற சொதி நாள் நம் மெலைத்தியில் விதரணவினொதன்பெருந்தெருவில் மடபதிகளில் தத்துவப்பிற-காசனுக்கு
- 3 முன்னாள் நாம் மடப்புறமாக விட்டுக் கல்லுவெட்டிக் குடுத்த வகையில் பாசூரில் விட்ட நிலம் மாறிக்கொண்டு நிலமாக மடப்புறமாக விட்ட தென்னூரிநாட்டு நல்[லூ]ற்பற் றில் கற்றுச்செற்றை-
- 4 ப்பற்றுக்குப் பெருநான் கெல்கையாவது கிழெல்லை ஆற்றுக்கு மெற்கு தென்எல்லை சாத்தாவின் நிலத்துக்கு[ம்\*] பற்றுக்கும் தண்ணம்பைக்கும் வடக்கு மெல்எல்லை புளியறையில் எல்லை-
- 5 க்கும் [மெ\*]பருவரம்புக்கும் கிழக்கு வடஎல்லை ஆற்றுக்குத் தெற்கு இந்நான் கெல்லைக்கு உட்பட்ட நஞ்செய் புஞ்செய் பட்டடை கொடித்தொட்டம் மாவடை மாவடை மற்றும்
- 6 நாங் கொள்ளும் கொழுறைபாடுகளும் மற்றும் எற்பெறப்பட்ட சுவந்திரங்களும் இவனு-க்கு வல-ஃராக்யூஆக மடபிற(ம)மாக சூவ[நூ\*]காரசு வசுகிவரவெசுமெ கையா-ண்டுகொள்-
- 7 எவும் சூழிவனெஸூராகு எழுத்து [||\*]

## No. 764.

(A.R. No. 200 of 1895).

## ON THE SOUTH WALL OF THE SUBRAHMANYA SHRINE IN SAME TEMPLE.

- 1 ஸ்ரீஸ்தி [||\*] ஸநாய-ஃடுதக ஸக்த்ய ஸஃஸூஸூ-ஃரானெலிவிஃ [||\*] ஸாஸந்ய விஸூநாயஸு) ஸஃஸூ[ஜ-ஃயகி] ஸாஸூக்ய [||\*] சூழிவனெஸூரானெஸூய்ய ||
- 2 ஸகாஷ்ய ஆயிரத்து நானூற்று அன்பத்து ஒன்பதில் மெற் செல்லாநின்ற நம் கு[ம]ாராகு ஸ்ரீஸ்தி ஸ்ரீ ஸூவகெக-
- 3 விர அநூகூ[ஃ]வரூபிவ ஃயூ-ஃரானெஸூர ஜயகூ[ஃ]வரூபிவ ஃயூ-ஃரானெஸூர கெஷூ[ஃ]வரூபி-நாரஸூ[ஃ]வரூபிவ கெஷூ[ஃ]வரூபிவ ஃயூ-ஃரானெஸூர ஜயகூ[ஃ]வரூபிவ ஃயூ-ஃரானெஸூர கெஷூ[ஃ]வரூபிவ
- 4 நஃ சூழிவனெஸூரானெஸூர ஸாஸூ[ஃ]வரூபிவ ஃயூ-ஃரானெஸூர ஜயகூ[ஃ]வரூபிவ ஃயூ-ஃரானெஸூர கெஷூ[ஃ]வரூபிவ
- 5 பருமாள் ஸ்ரீஸூ[ஃ]வரூபிவ ஃயூ-ஃரானெஸூர ஜயகூ[ஃ]வரூபிவ ஃயூ-ஃரானெஸூர கெஷூ[ஃ]வரூபிவ
- 6 ம் ஸூ[ஃ]வரூபிவ ஃயூ-ஃரானெஸூர ஜயகூ[ஃ]வரூபிவ ஃயூ-ஃரானெஸூர கெஷூ[ஃ]வரூபிவ
- 7 க் கற்பித்து மனை ஒன்றுக்கும் நிலம் ஒருமாவுக்கும் நம் கு[ம]ாராகு ஸ்ரீஸூ[ஃ]வரூபிவ ஃயூ-ஃரானெஸூர ஜயகூ[ஃ]வரூபிவ ஃயூ-ஃரானெஸூர கெஷூ[ஃ]வரூபிவ
- 8 ஸூ[ஃ]வரூபிவ ஃயூ-ஃரானெஸூர ஜயகூ[ஃ]வரூபிவ ஃயூ-ஃரானெஸூர கெஷூ[ஃ]வரூபிவ
- 9 கணக்கு விஸூ[ஃ]வரூபிவ ஃயூ-ஃரானெஸூர ஜயகூ[ஃ]வரூபிவ ஃயூ-ஃரானெஸூர கெஷூ[ஃ]வரூபிவ
- 10 கணமெழவு தீர்ந்து இவ்வ[ாண்டு] பசான முதலுக்கு கார்பசானம் பயிர்ச்செய்துகொள்- னும்படி கற்பித்து விட்ட முதற்கண்ணாறு தடி ஒன்று நில-
- 11 ம் அரைக்காணி முந்திரிகையின் மாகாணியும் இரண்டாக் கண்ணாறு தடி இரண்டு நிலம் அரைக்காணி முந்திரிகையும் தடி இரண்டு நிலம் காணி
- 12 அரைக்காணியு . . . . எட்டுமொ முக்காணியும் அஞ்சாக் கண்ணாறு<sup>1</sup>

<sup>1</sup> The last line of this inscription is much damaged.

## No. 765.

(A.R. No. 201 of 1895).

ON THE NORTH WALL OF THE SHRINE IN THE KULASEKHARAMUDAIYAR TEMPLE  
IN THE SAME VILLAGE.

- 1 ஸகாஷ்ட தசா[அ]ய்கு ல்மெற் செல்லாநின்ற ஸ்ஷுஸ்ரீ ஸ்வதெகவிர் ஸ்ஷுக்ஷு-  
வரஜிவ ஸ்வாஸாஷ்டஜ ஜயகலீமவ்வாஸாஸாஷ்டஜா க்ஷேரீஸ்வாஸாஸாஷ்டஜா  
கொடகதொடிவாகா வொவலீதூவடவாகு ஸாஷித்யவாவ்ஷேஸி டெவ-  
வராஷ்ணஸூவநாஸாயுக் கொஜடிவஷ்டீரான திருஸ்வதஷ்டுரவதி கொநெர்மை-  
கொண்டான ஸ்ரீபெருமாள் அழகன்பெருமாள் அதிவீரராமன் ஆய ஸ்ரீவலூஹதெவறகு  
யாண்டு ௫ வது வருவவஸ்வத்ஸாத்து உத்தராயனத்து ஹேகீதுவில ஸீகாரவி  
[௩] [௨\*] யும்
- 2 வடுஷ்டவக்ஷத்து ஸகாஷ்டியும் ஸொரீவாரமும் ஸ்வயொம ஸ்வகாரணமும் பெற்ற  
ஸொஷிணிநக்ஷதரத்து நாள் வடுஷ்டவ்ஷ்டுரத்து ஜாகாரான ஸ்ரீபெருமாள்  
[அ]ழகன்பெருமாள் அதிவீரராமன் ஆய ஸ்ரீவலூஹதெவநீ ஆன நாம உடையார்  
கூடுஸொகாநாயனுக்கும் குழல்வாய்மொழிமககைநாசசியாற்கும் கஷ்ட்ணாதி  
வருதிஷ்டாஷ்ட உவாநாதி ஸ்வடுவ்வய்ஷ்டு திருப்பணியும் செய்வித்து கூடுஸொகா-  
நாயனையும் குழலவாய்மொழிமககைநாசசியாரையும் பரிவாரதெவதையனையும்  
வருதிஷ்டித்து நித்திய கைமித்தியங்[௧\*]ளும் உக-
- 3 ஸவவரியஷ்ட ஆக நடந்துவரும்படிக்கு இதுகளுக்கு வெண்டும் செவவுக்கும் வீட்ட நம்  
வாசற்கணககா இட்ட கைத்தடிப்படி குறுமறைநாட்டு குறுககானம் ஆன இராசகு-  
ரியகல்லூற்கும் தொப்புக்கும் எல்லை ஆவது தென்னலை சிற்றூற்றுக்கு வடக்கு வட-  
எல்லை வெள்ளாழன்குளத்துக் கரைக்காட்டு எல்லைக்கு தெற்கு மெல்லலை வழிதியூர்-  
பற்றுக்கும் குளத்துக்கும் சுந்திரபண்டியபுரத்து எல்லைக்கும் கீழ்க்கு கீழ்எல்லை  
கலங்கல் உள்ளிட்ட பற்று ஆனைகுளத்தில எல்லைக்கும் குமாரநெரிப்பெருவழிக்கும்  
தட்டப்பாறைப்பொ[ள்]-
- 4 ஆக்கும் குனிச்சானபாடி எல்லைக்கும் அறிஞ்சாபிராட்டிவதிக்கும் மெற்கு ஆக இன்-  
னான் கெல்கைககு உள்பட்ட பெரியகுளம் அகவயல புனக்குளம் இதில முன் உண்-  
டாகிய தெவதாயம் ஸ்ஷுஷாயம் மடப்புறம் ஆய்னபாத்தி அம்மைவ்ளாகம் தெற்-  
கில் இடைதவணையும் நீங்கலாக உண்டாகிய அகவயல் புனக்குளம் நஞ்சை புஞ்சை  
நத்தம் செய்தலைத் திடர் வாவி கூபம் மாவடை மாவடை மெலும் உண்டாகிய  
ஆக்கப்பெருக்கம் தொப்பு ஊத்தைப்பா[ட்ட][ம்\*]
- 5 பாசிவிலை செக்கிறை தறிக்கடமை கொடிக்கடமை உலாவுகாட்சை தென்படு பொற்றை  
மீன்படு பள்ளம் மற்றும் எற்பெற்பட்ட ஸகூஸலிஷ்டுஷாஷ்டிக்குமும் காம் கொளளும்  
கொழுறைவாக உளள எற்பெற்பட்டதும் நம் வரியுளார் கணக்கிலும் தவிர்த்து இன்-  
னான் முதலுக்கு தெவதானம் ஆக சூவஜாகூஷ்ட இவ்வாலையம் உள்ள அளவாக செம்-  
பிலும் சிலையிலும் வெட்டி கையாண்டுகொளளவும் பாற்க இவை கொடுமனூருடை-  
யான் எழுத்து வ

## No. 766.

(A.R. No. 202 of 1895).

## ON THE SOUTH WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்வலீஷ்ட [||\*] ஸ்ஷுநாய்ஷ்டேகக் ஸகக்ஷ ஸ்ஷிஷ்டுஸ்வாஸாஸாஷ்டிஷ்டுஷாஸத்ய ஸ்ரீகூடுஸொ-  
வாஸாஸாஷ்டு ஸ்வலீஷ்டுஷ்டி ஸாஸூக்ஷ [||\*] சூடிஷ்டுஷ்டுஷாஸா-
- 2 ஜெய்யு | ஸகாஷ்ட தசா[அ]ய்கு ல்மெல் செல்லாநின்ற ஸ்ஷுஸ்ரீ கொஜடிவஷ்டீரான  
திருஸ்வதஷ்டுரவதி கொநெர்மைகொண்டான் ஸ்ரீ[ப]ருமா[ள்]
- 3 அழகன்பெருமாள் அதிவீரராமன் ஸ்ரீவ[ல்\*]லஹதெ[த]வறகு யாண்டு அஞ்சாவது பிற-  
பவ [௩] ஆவணி யம் உய்வ அபரபக்ஷஷ்டு

- 4 . திதிதிகையும் சக்கிரவாரமும் கெண்டமொகமும் வணிக்காரணமும் பெற்ற உத்திரட்-  
டாதி நாள் நஃ ஆலை-
- 5 யத்துக்கு தொண்டர்கள் மாடாபத்தியக் காணியாட்சையும் தொண்டர்கள் மெப்படி  
கணக்கும் காணியாட்சையும் ஆக
- 6 காணியான விஸுநாயமுதலிககு குடுக்க கற்பித்து நஃ கூராதீ அழகன்பெருமாள்  
அதிவீரராமன் ஸ்ரீஹ்லஹெவத் ஒலை நஃ வா-
- 7 [ச\*]த் தூறக்காற[ர்க\*]கு வரவிடுகையில் நம் வாசற்காரியம் திருநெல்வெளிப்பெரு-  
மாள் காலிங்கராயனும் நம் அ[ற்]சகரில் பராக்கிம]-
- 8 மபாண்டியப்பட்டனும் ஆலையகணக்கு சங்கரயினனும் இட்ட கைத்தடிப்படிக்கு  
காளையான் விஸுநாயமுதலிக்கு
- 9 [தெ]ராண்டர்கள்கணக்கு காணியாட்சை இறையிவி ஆக விட்ட நிலம் ஒருமாவுக்கு வட-  
வாரிநாட்டுப் பராககிரமபாண்டியப்பெரெரி . . .
- 10 . . . பட்டாவில் நஃ கண்டெழவு திந்தது இவ்வருஷஃ கார் முதலுக்கு இறையிவியாக  
விட்ட செகவீரராமன் திருத்து நடு . . .
- 11 . . . ல் விதி எ-ங் கூறு கிழ்எல்லை சிவலபாரதி தானஇறையிவிக்கு மெற்கு தென்எல்லை  
ஆண்டி வாணதராயனுக்கு அ . . .
- 12 இறையி[வி]யாக விட்ட நிலத்துக்கு [வ\*]டக்கு மெல்எல்லை ஷையான் இறையிவிக்கும்  
தென்வடல் ஓடிய காலுகம கிழக்கு வடவெல்லை
- 13 . . . . . தானஇறையிவிக்கு தெற்கு ஆக இன்னான் கெல்லைக் குள்பட்ட  
சுலியகூஉ உஃஹ உய-ங் கூறு கிழ்எல்லை
- 14 . . . . . [ம]டதுக்கும் தென்வடல் ஓடிய காலுக்கும் மெற்கு தென்எல்லை பாட்-  
டத்துக்கு வடக்கு மெல்எல்லை தென்[வட] லொடி . . . . .
- 15 . . . . . லுக்கு[ம பா]ட்டத்துக்குத் தெக்கு வடஎல்லை கிழ்மெ(ல்) லொடிய கா(ல்)-  
லுக்கும் பாட்டத்துக்கும் தெற்கு ஆக இன்னான் கெல்லைக் குள்பட்ட . . . . .
- 16 . . . . . லிதி உ-ங் கூறு கிழ்எல்லை பாட்டத்துக்கு மெற்கு  
தென்எல்லை தனது இறையி[வி\*]க்கு வடக்கு மெல்எல்லை சொழுகொன்பெருங்கா-
- 17 . . . . . கிழக்கு வடஎல்லை பாட்டத்துக்கு தெற்கு [ஆக] இன்னான் கெல்லைக்கு  
உள்பட்ட சுலி உயச . . . . . கூறு கிழ்எல்லை திருநெல்வெளிப்பெருமாள் இ-
- 18 . . . . . க்கு மெற்கு தென்எல்லை கிழ்மெ லொடிய காலுக்கு வடக்கு மெல்எல்லை  
தென்வட லொடிய காலுககு கிழக்கு வடஎல்லை தனது இறையிவி-
- 19 . . . . . [ற்கு] ஆக இன்னான் கெல்லைக் குள்பட்ட சுலி யெ . . . . . கூறு  
கிழ்எல்லை சிவலபாரதி இறையிவிக்கு மெற்கு தென்எல்லை [பி]லாற்றஃ
- 20 . . . . . மெ லொடிய காலுக்கு வடக்கு மெல்எல்லை தென்வட லொடிய காலுக்கு  
கிழக்கு வடவெல்லை சிவலபாரதி தானஇறையிவிக்கும் கிழ்மெ-
- 21 . . . . . லடிய காலுக்கும் தெற்கு ஆக இன்னான் கெல்லைக்குள்பட்ட சுலி உய . . . . .  
. . . . . லஃ ஆக [விட்ட] இன்[லி]லம் நான்மா[வும்] மனை ஒன்று கு  
விட்ட]
- 22 . . . . . ல்லூரில் சன்னதித்தெரு . . . . .  
எல்லைக்கு . . . . . லுக்கு விட்ட ம-
- 23 . . . . . மெற்கு தென்எல்லை சன்னதித்தெருவுக்கு வடக்கு மெல்எல்லை . . . . .  
. . . . . வதிக்கு கிழக்கு . . . . .
- 24 . . . . . நாராசத்துக்கு தெற்கு ஆக இன்னான் கெல்லைக் குள்பட்ட பத்து முழத்து மனை  
ஒன்றும் மனைநெர் தொட்டழும் தொட்ட[க்\*]கூறும் நிர்
- 25 . . . . . துக்கு பிசா[த\*]ம் இருநாழியும் மாதம் ஒன்று[க்கு] உடைமை பணம  
முன்றும் நெல்[க்] கொட்டை முன்றும் அசல்க்கணக்கி[னு\*]க்கு ஒத்த பல சவந்தி-
- 26 . . . . . ம தொண்டர்கள் மாடாபத்தியம் காணியாட்சைக்கு [நாள்] ஒன்றுக்கு  
பிசா[த\*]ம் இருநாழியும் மாதம் ஒன்றுக்கு உடைமை பணம முன்று-
- 27 . . . . . க்கு [ப]ண[ம் மு]ன்றும் மற்றும் பல சவந்திரங்களும் இன்னான் முதலுக்கு  
காணி ஆட்சை இறையிவியாகக் கையாளும்படிக்கு
- 28 . . . . . முதலுக்கு நாம் கொள்ளும் முறைபாடாக உள்ள எற்பெறப்பட்டதும் நம்  
[வரி]யுளார் கணக்கிலும் த[விர்]த்துக் காணி-
- 29 . . . . . யாகக் கணக்கும் எழுதிக்[கொண்டு மா]டாபத்தியமும் கெட்டுக்கொண்டு  
ஆசந்திராற்கம் சந்திப்பிறவெசமெ இறையி-
- 30 . . . . . பண உடைமை நெல்லு உடைமை [மனை] எற்பெறப்பட்டதும் காணி-  
யாட்சையாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கையாண்-
- 31 . . . . . ள்ளவும் பாற்க இவை கொடுமெருடையான் எழுத்து சூழிகுஸுணெயுட.  
எழுத்து ||உ

## No. 767.

(A.R. No. 203 of 1895).

ON THE SOUTH WALL OF THE SECOND PRAKARA OF THE KUTTALANATHA TEMPLE AT KUTTALAM,  
SAME TALUK AND DISTRICT.

- 1 ஸ்ரீலக் கரோமகாமஸ்ய ஸ்ரீலொஜ-யதி] ஸாலதஸ [1\*] வுஜ்ஜாஜிவிஸிர்ரொயாய-ஸ்ய ஹக்ஷி-ஸ்க்ஷிவ்ரஹாயகஸு [||\*] சூடிவணெஸுராரொஸ்யஸு ஸகாஸ்ய தூநா[ந]யௌ மெல் செல்-லாநின்ற நம் குமாரன் பராக்கீற[ம\*]பாண்யுடெவற்கு யாண்டு நயக வதின் எதிர் யிரண்டாவது மினஜாயிற்று இருபத்தெட்டாந் தியதியும் வ-டுவ-வகூத்து ஷஷ்டியும் திங்கட்கிழமையும் பெற்ற ஶ்ரீஸுஷ-ஹத்து நாள் மௌதமமொகூத்து வெயாயன ஸ-டுகூத்து டெவகுலப்பெருமாளான
- 2 மங்கைப்பெருமாள் ம-மாயாலட்டனுக்கு நம் கஜ-ஹகநாயகலட்டர் முறைக்கு யிவனுக்கு ஆயாலமாய் நம் அஜ-ஹகை முட்டுவருகையும் ஆயாலான னகனாயக-லட்டனும் குமாரஸூரிலிட்டனும் நிகலாக அசற்பங்காளர் நாலுபெரும் ஊர்வழி பொய் நம் அஜ-ஹகை முட்டுவந்து இது நம குமாரன் பராசீறமவாண்யுடெவன் கெட்டு இவனை வரக்காட்டி நம் அஜ-ஹகை முட்டுவராமல் நடத்துவானாகவும் ஊர்வழி பொய் நம் அஜ-ஹகை முட்டுவித்த முதலியான
- 3 குலசெகரலட்டனையும் சிறுத்தண்டையங்கானும் அழகியானையும் திருக்குற்றாலமுடையானையும் [வி]ஜ்யாநலட்டனையும் நம் குமாரன் பராக்கீற[ம\*]பாண்யுடெவன் கொபி-த்து இவற்கு ஜ-ஹகையும் [க]ஹகையும் னத்திசா தானதுகொண்டு இது வராமல் நாங்கள் ஊர்வழி பொய் முட்டுவித்தவதுக்கு முட்டாமல புகக ம-மாயா-லட்டனுக்கு பங்குக்கு ஒருனாக குடுப்பொமெனது சொல்லுகையில் இவர்கள் பொருந்தின மரியாதியிலே முதலியான குலசெகரலட்டனார் அஞ்சில்
- 4 நாள் ஒன்றும் சிறுத்த[ண்]டையங்கானு மழகியான் னள் அஞ்சில னள் ஒன்றும் திருக்-குற்றாலமுடையான் னள் அஞ்சில் னள் ஒன்றும் சிவஜ்யாநலட்டன னள் அஞ்சில் னள் ஒன்றும் ஆக னள் னாலும் வாங்கி இவன் . . . ரம் பங்கு காணியாட்சியா[க] படுத்து இவர்கள் உடைமையும் இறைமீலியும் குறைத்து இவனுக்கு கொடுக்க என்னு-மளவில் இவர்களுக்கு [நி] . . . துக்கு பற்றாக இது கொண்டு இவர்கள் உடைமையும் இறைமீலியம் நிகலாக
- 5 இவறுக்கு அஜ-ஹகையாகக் கிழைமார்பில பறநில் புராணபட்டன் யிறையிலிக்குக் கிழக்கு குமாரஸூரிலிட்டன் யிறையிலிகு வடக்கு தடி இரண்டு நிலம் காணியும் இதன் வடக்கு த . . . று நிலம் அரைக்காணி முந்திரிகையும் ஆக நிலம் காணி அரைக்காணி முந்திரிகையும் இதுவும் கன்னொநெரியில பறநில் எழாங்கண் . . . டி இரண்டு நிலம் முந்திரிகையின் முக்காலுக்குக் காலுகுத் தென்மொகு தடி முன்று
- 6 நிலம் அரைமா யிதும் இதன் வடக்குத் தடி இரண்டு[டு\*] நிலம் அரைக்காணி முந்தி-ரிகை யிதும் எட்டாங் கண்ணாறு கிழைமார்புக்கு கிழக்கு தடி முன்று நிலம் காணி-யி (இ)ன் ஆறுமாக்கா . . . இதுவும் இதன் வடகிழக்குத் தடி மு[ன்\*]று நிலம் கிழ் முக்காலெ அரைக்கால் இதுவும் இதன் கிழக்குத் தடி முன்று நிலம் (நில)-முந்திரிகையின் ஆறுமாக்க காணி இதில் தெற்கடைய திறப்புக்கு .
- 7 வடக்கடைய நிலம் காணியின் அரையெ மாகாணி ஆக நி[ல\*]ம் இரண்டு மா[வு]-மாகி முன்றாவது கார்முதலுக்கு கஜ-ஹகையாக வி[ட்டு]வ . . . செய்து அசற்பங்காள(ர்)ற்கு ஒத்த மரியாதி ஶெவாசாரி(ய்)யமும் <sup>1</sup>அஜ-ஹகையும் மற்றும் நம் ஆலயத்தள்பட்ட . . . யங்களில் ஸூகஜங்களும் இவர்கள் நால்வற்கும் ஒத்த மரியாதி
- 8 ஶ்ரீஸுஷ்ராவியும் பெற்று கஜ-ஹகையும் முட்டாமல் நடத்திக்கொண்டு பொதும்படியும் கற்பித்த அளவுக்கு இம்மரியாதியிலே இவ்வொலை பிடிபாடாகக் கொண்டு சூவடி . . . ஶ்ரீஸுஷ்ராவெஸாமெ கல்லிலும் செம்பிலும் வெட்டி நம ஆலயம் உள்ள அளவும் எழாம் பங்கு காணி ஆட்சையாக கை . . . டெ அனுபவித்து பொத-வும் பாற்க பராக்கீமபாண்டிய வுஜ்ஜாதராயர் எழுத்து ஆடிவணெஸுரன் எழுத்து [||\*]
- 9 எழுத்து சூடிவணெஸுரனு எழுத்து <sup>2</sup> [||\*]

<sup>1</sup> Above this word is inserted ன்டு தன் . . . தில் காணியுமாக.

<sup>2</sup> This line is a repetition.



## No. 771.

(A.R. No. 207 of 1895).

ON A PILLAR IN THE MANDAPA IN THE SUBRAHMANYA TEMPLE AT VERUR  
SAME TALUK AND DISTRICT.

- 1 மெருப்பு
- 2 பொதகமு-
- 3 ம் கருங்க-
- 4 ல பணிக்க-

- 5 ரதருட வளி-
- 6 பாடு சுவா-
- 7 மிகு ல

## No. 772.

(A.R. No. 208 of 1895).

ON A STONE LYING IN THE NORTH VERANDAH OF THE DAKSHINAMURTI TEMPLE AT  
SUKAPURAM, SAME TALUK AND DISTRICT.

- 1 ஸ்தலி ஸ்ரீ [||\*] சொகிர-
- 2 த்து பரல் இருயிளையா-
- 3 மங்கலத்தங் கூடிச் செய்த
- 4 கச்சமாவது இரவிதேவி அம்ம-
- 5 னுடைக் கிழி டெற்று பெரும்ப-
- 6 லரவும பள்ளிக்கரை[யா]லு மி-
- 7 ருநாழி அரியும் புழைக்கரையு-
- 8 ம் அதினிட கூடின பூமியால்
- 9 ஒரு திருவிளக்குந் தவிரனார்ப்
- 10 பாட்டவாளன் சென்று வெண்டிக்-  
கொ-
- 11 ண்டு செலுத்தக்கடவன் இது தவி-

- 12 ரனாரொ டொக்கும் புக்கு விலக்க-  
வு-
- 13 ம் பொருள் கவரவும் அ[டை]யுழ  
வுழவு-
- 14 ம் பாட்ட மாளவும் குடி யிருக்க-
- 15 வும் கட்டி லெறவும் பூமி நெ-
- 16 டவும் குடிகளுக்குப் பலயை
- 17 செய்யப் பெறா ஊராளர் ஊரு-
- 18 டையவகையும் பூம்[ய]க . . .
- 19 . ப்பெறார் இக்கச்சத்தி-
- 20 [வி]ட்ட வண்ணஞ் செய்யாத ஊ-
- 21 . . . . . கச்சம் பிழைச்ச-
- 22 . . . . .

## No. 773.

(A.R. No. 209 of 1895).

ON THE BASE OF THE SECOND PILLAR OF THE PLATFORM IN FRONT OF THE SAME TEMPLE.

A

- 1 ஸ்தலி ஸ்ரீ [||\*] சொகிரத்து தொ-
  - 2 ரவம்முரிய சொகி ரநெந் இ-
  - 3 ராயிரவரு விரதஜர் பொதுவா-
  - 4 னு மாள்கொயிலும்
- B
- 5 . . . . . ட்டு கூடி . . .
  - 6 . . . . . ணகக . வியச்செ . . கொ-  
ண்[டு]
  - 7 ஊராரு[ம் பொது]வாளும் கொ-  
[யி\*]லு சொகிர
  - 8 நல்லூரா ஊராண்மையுந் தானமு-  
ம்
  - 9 பரடையுந் கொடுத்தார் சொகிரத்து
  - 10 இராயிர

C

- 11 . . . . . செய்த கச்சம் . . .
- 12 சொகிரநல்லூ ராயி-
- 13 ரவர்க்கும் சொகிரத்து ஊ-
- 14 ராண்மையந் தானமும் பரடையும்  
கொடு . . .

D

- 15 ஆயிரவர்க்கும் இரணரோ-
- 16 ரு மிரண்டிடத்து தெவகா . யமு  
வ-
- 17 . . . . . காரிய[ம்] செ-  
யக்கடவர்
- 18 இரணரோரும் இக்காரிய . . க்கு-  
வா
- 19 . . . . . கச்சம்

## No. 774.

(A.R. No. 210 of 1895).

ON THE BASE OF THE FIRST PILLAR OF THE SAME PLATFORM.

A	C
1 [ஸூலி] ஸ்ரீ [  *]சொகிரத்து கச்ச-	9 மொதிரனும் எந்நும்வசர-
2 [மா]வது தனை இரிக்காட்டு வெ-	10 னும் வாதுதெவனும் கொட்டு-
3 ட்டவெள்ளவி குன்றத்து நாராயண-	11 ர்ப்பாட்டுவிளியு கொடுத்த தெ-
4 னும் புண்ணியாகஞ் செய்த இ-	
B	D
5 க்காட்டு கானெற்றலழி . . .	12 வெத்தி னவரை[யும்] இ-
6 மெக்குகாட்டு சித்தட்டி[யு]	13 ரண்டு [சு]டியிலும் எடய-
7 [ம]க்கள . தொட்டியு டா(தா)-	14 ண்டும் ஒமச்செத்தவரையு முரா.
8 திரஹட் . . . . .	15 மைகளை[ச்] செய்துவித்தத

## No. 775.

(A.R. No. 211 of 1895).

ON A STONE BUILT INTO THE PAVEMENT OF THE COURTYARD OF THE SAME TEMPLE.

1 ஸூலி ஸ்ரீ சொகிரத்து பருடையாரு	10 ற்றிற்பட்ட பலமுங் கொள்ளப் பெ
2 யிலாய் இராயசெகராயின வள்ளுவ-	11 யும் ஒழுக்கவியுஞ் சாந்தியும் விலக்-
3 ருங் கூடிச் செய்த கச்சமாவது தவி-	12 கப்பெரூர் ஊராளர் பண்டு முத்தார்
4 ரனூருந் தவிரனூரொடக் கூடித்	13 சய . ற்றிகொள்ளப் பெரூர் இவ்
5 நிச்சல் நடைக்கு செல்லும் பூமி-	14 மன்றிச் செய்தருளராசில் காராண்-
6 யும் நாளமங்கு நந்தாவினக்கும் வில-	15 பது . . . . . ஈகூடி பழம்-
7 பெரூர் இவைநிற்பில் உழவு விலக்-	16 . . . ஊராள ரல்லாதாரும் ஒட்டி
8 லக்கப் பெரூர் காரியங் கொள்ளப்	17 . . . . .
9 குவான[காய்] தெயம்(பு)கவும்(ய்)	
பெரூர் இவையி-	

## No. 776.

(A.R. No. 212 of 1895).

ON THE BASE OF A LAMP-PILLAR IN FRONT OF THE SIVA TEMPLE AT ANAKARAI,  
SAME TALUK AND DISTRICT.

1 உவவாகுண கருணா-	4 ன் டெவ வ-
2 கருணைவந் வக உவ	5 சிவாஸ் [  *]
3 ஸ்ரீ பிவந்ஃஃ ன் டெவ-	

## • No. 777.

(A.R. No. 213 of 1895).

ON THE SOUTH WALL OF THE CENTRAL SHRINE OF THE SAME TEMPLE.

1 கொல்லம் அருநாத்[று] அயிம்ப-	2 த்த எட்டா மாண்ட செம்பிட்டு[  *]
-------------------------------	-----------------------------------

## No. 778.

(A.R. No. 214 of 1895).

ON A STONE LYING NEAR THE NORTH ENTRANCE INTO THE VISHNU TEMPLE AT  
PANNIYUR, SAME TALUK AND DISTRICT.

- |  |   |
|--|---|
| 1 ஸ்ரீ . . . . .   | 14 ம் பரடையுக்குத்தா . . . . .                  |
| 2 ரவரு பொதுவா[ளை] யெழு[நா]த்-<br>து                          | சூரக்காரி-                                      |
| 3 வரு மிந்தியனாரையந-   | 15 டமு மலவாயூர் வாரியரும் பொது-<br>வானு         |
| 4 . . மத்து [சொண்ட]. . . . .                                 | 16 ன் கூடிச் செய்யக் கடவ ரிவ்வூர்<br>முக்]-     |
| 5 . . . . . வரும் . . . . .                                  | 17 காலவட்டமும் பன்றியூர் முக்கால்-              |
| 6 . . . . . வரு மிரண்டு கொ-                                  | 18 வட்டத்த மா[தெவ]க்கு . . . . .                |
| 7 . . . . . பன்றி  | 19 த்தில் எஸ்ரா [லூரவ] . . . . .                |
| 8 யூர் . . . . . மண்டபத்தி-<br>ருந்து செய்த                  | 20 முள் வினவாதே சங்குவா . . . . .<br>க்கு       |
| 9 கச்சமாவது . . . . . வளை ஞ்சு . . . . .<br>. . . . . க் கிற | 21 வரு . . . . . திரவச்சு . . . . .             |
| 10 . . . . . பன்றியூரூரா . . . . .                           | 22 மாறு செல்லக்கடவியது . . . . .                |
| 11 . . . . . னா ஊர்க்கிழ் காராண்மையுந்<br>தா-                | 23 மூ[ரா]ளனும் பொதுவானுந் கூடி<br>யூர்க்கச்-    |
| 12 னமும் பரடையுந் கொடுத்தார்<br>இவை [திருப்ப]                | 24 சமும் பிழைச்சாரை பூந்தொட்டத்-<br>து சி-      |
| 13 ன்றியூ ரூரர்க் காராண்மையு தான-<br>மு                      | 25 ற்தரங் கண்ட [னெ]ழுத்து ஸ்ரீ[வ்]<br>ஸ்ரீ[  *] |

## No. 779.

(A.R. No. 215 of 1895).

ON THE BASE OF THE KUNDIL VARAHASVAMIN SHRINE IN THE SAME TEMPLE.

- 1 கொல்லம் சூரகயிகு ஆமத மகர-
- 2 ஞாயற்றில் பெ[ரி]ம்பலத்த நிலகண்டன் திர்த்து [||\*]

## No. 780.

(A.R. No. 216 of 1895).

ON A STONE LYING NEAR THE WELL IN THE SIVA TEMPLE OF THE SAME VILLAGE.

Unintelligible.

## No. 781.

(A.R. No. 217 of 1895).

ON THE BASE OF THE NORTH-WALL OF THE KITCHEN OF THE MANNUR-AMBALAM  
TEMPLE NEAR KADALUNDI, SAME DISTRICT.


- 1 கொல்லம் சூரகயிகு ஆமத மகர-  
யிநாடி நிரிபுத்தொணாநினை நினநாடி
- 2 கல்வித் துறாச்செல் காஜாநாமனூர்மனெ ஸேவைய தேஜாராதி நிகைநெதி மயிதை  
ஸெவையி ஸபாஸநெ | ஸ வஸு

ON ANOTHER STONE.

- 1 தி [ரூ] டுஷ்யூதி டுவெரி டிசிதூ கனியாந் பரக




First piece.




Third piece.



Second piece.



Fourth piece.





## No. 782.

(A.R. No. 218 of 1895).

TO THE RIGHT OF THE ENTRANCE INTO THE SIVA SHRINE IN THE SAME TRMPLE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] தி-
- 2 ரு மண்ணூர்ப் பட்-
- 3 டாரகற்கு ஒருகல-

- 4 ம் அக்கிரம் மெய்-
- 5 தான் புல்வாஸு<sup>ஸ</sup> மம்-
- 6 மத்து முன்னா நா<sup>1</sup>

## No. 783.

(A.R. No. 219 of 1895).

ON A SLAB FROM TIRUPPARANGODU IN THE COLLECTOR'S BUNGALOW AT CALICUT,  
CALICUT TALUK, SAME DISTRICT.

## First face.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொக்கொதை-
- 2 இரவிக்குச் செல்லா-
- 3 நின்ற யாண்டு இருப-
- 4 த்து முன்றா மாண்டை-
- 5 க் கெதிர் நாலா மாண்-
- 6 டு திருப்பறங்கொ-
- 7 ட்டு பரடைமாறும்
- 8 பாற்பட்டாரும் ஆ-
- 9 ள்கொயிலும் பொது-
- 10 வானும் அவினொதத்தா-
- 11 ல் முக்கால்வட்டத் தி-
- 12 ருந்து செய்த கச்ச-
- 13 மாவது படாராடை[ய நா]-
- 14 ள் பங்கினுச்சுந் தி-
- 15 ருச்சந்தனத்தினுக்-
- 16 குந் திருப்பு]கைக்-
- 17 குந் திருவிளக்கி-
- 18 னுக்குந் நிலெடித்-
- 19 தினுக்கும் ஒழுக்-
- 20 கவிக்கும படார[ரை]-
- 21 ப் பிடிப்பானுந்
- 22 திருவக்கிரத்தி-
- 23 னுக்கும் மாதிருக்க-
- 24 ள் நிலெத்தி[ய]த்தி-
- 25 [னுயத்தி நா]ணயிர்பதி

## Second face.

- 26 னுக்குந் கணப[தி]-
- 27 யார் நிலெடிமும்
- 28 ஸ்ரீகரணக்குந்-
- 29 காரிலத்து திரு-
- 30 க்கொயில் நிலெடி-
- 31 மும் விளக்குந் ச[ா]-
- 32 ந்தியுந் நாராயண ன-
- 33 ன்கி திருக்கொயிற்-
- 34 கமைஞ்ச சென்னடை-
- 35 யுந் கொதை கெயவள் தி-
- 36 ருக்கொயிற் கமைஞ்-
- 37 ச சென்னடையும் சா-
- 38 ந்திக்குந் தாரை[க்]-
- 39 கும் அய்யனுகும்

- 40 இத்தனைக்கும் அமை-
- 41 ஞ்ச பூமி முன்ன ம[மை]-
- 42 ஞ்சவையும் பின்னை அ-
- 43 மைஞ்சவையும் இப்-
- 44 பூமி இத்தனையி[லு]-
- 45 ம புக்கு விவக்கு-
- 46 விதும் பொருள் கவ[ருவி]-
- 47 தும் பூக்குன்றி . . .
- 48 வி நஞ்செய்யும் ஊ-
- 49 [ரா]ள[ரும்] பொதுவா[ளும்]
- 50 . . . அஞ் சென்[ன]

## Third face.

- 51 பெருமானடிகட்க் கி[ரு]-
- 52 [ப]த்தைக் கழஞ்சு [பொ]-
- 53 னனும் பட்டு முன்ன[ம்]
- 54 கொயிற்கு பந்தி[ரு]
- 55 கமைஞ்செ அஞ்சு கா[ண]-
- 56 ம் பொன்னும் பட்டு த-
- 57 வானூர்க் கச்சமும்
- 58 பிழைச்சு ஊர்க்கு-
- 59 ம் புறமாவிது இ-
- 60 ந்சிச்சனடை இத்-
- 61 தனை இலும் முட்டு கொ-
- 62 ண்டு அவ்வொவிச்-
- 63 [ச]டையெ செலுத்து-
- 64 கிலல்ல தினு கொள்ள-
- 65 ப்பெறார் சென்னடை-
- 66 யா உள்ள பூமி கொ-
- 67 ண்டு ஒற்றி வைக்க-
- 68 வும் ஒற்றி கொள்ள-
- 69 வும் பெறார் கொடு[த்]-
- 70 தவன் நன் முதல் சி-
- 71 மாவாவிது திரந
- 72 காந்தன் அமைச்ச வி-
- 73 ளக்கினுக் கமைஞ்ச[ச]
- 74 துடந்தையும் அவ-
- 75 [னெ] கொடுத் . செ[யு மூ]ராளனு
- 76 [ங்] கொயிலு . . . . .

## Fourth face.

- 77 ன் காராண்மை கொடுத்-
- 78 த கொலலாயனும் அ-

<sup>1</sup> Incomplete.

- 79 வன் சந்தகியு ம-  
 80 ன்றீ மற்ரொருத்த-  
 81 ர்க்கு காராண்மை கொடு-  
 82 க்கவும் பாட்டமி-  
 83 டவுங் கைக்கூவி  
 84 கொள்ளவெண்டு மென்-  
 85 னவும் பெரூர் இவ-  
 86 னும முட்டிக்கி-  
 87 ல் முட்டிக்கி-  
 88 யொடு கொடுக்கக் க-  
 89 டவியர் ஊராள்  
 90 னீக்கொடு மாணி-  
 91 டமராக கொடு வானாக இ-

- 92 தினில் விரொதிக்[கி]  
 93 லுச்சவத்தையும் பி-  
 94 னைச்ச<sup>1</sup> தண்டமும் பட-  
 95 க்கடவியர் தெவருடைய பத<sup>2</sup>.  
 96 னூர மழிப்பிதாக ஸூமி ஒ-  
 97 ற்றி வைப்பிதாக செ[ய்யவு]-  
 98 ம் பெரூர் ஒற்றி கொள்ளவும் பெ-  
 99 ரூர் இத்தெவரைப் பிழைக்கில்  
 100 இத்தண்டமு ஊர்கச்சமும்.  
 101 முப்புத் தெவடி . . . . .  
 102 டு கொடாதவரவர்கள் இ .  
 103 னன் வெயவ . . . . .

## No. 784.

(A.R. No. 220 of 1895).

ON A SLAB FROM TIRUVANNUR IN THE SAME BUNGALOW.

- 1 லுஷி ஸ்ரீ[||\*] கொ ஸ்ரீவாளிராமர்க்குச் செல்லாநிறை யாண்டு நாலாமாண்டைக்  
 கெதிர  
 2 நாலு அவ்வாண்டு இராமவளநாடு வாண்ணபாலியத்து கண்ணங் கண்டனும் பணியுடை-  
 3 யவகனும் அறுநூற்றுவரும் நிழலொரும் பாட்டாற் செயத காரிஇமாவது<sup>3</sup> திருமுன்-  
 னூர்ப  
 4 படாரர் மெல்கணையபள்ளி ய(ர)க்கஞ் செல்லன் கொள்ள வெண்டுமென்ற பொன் பண் .  
 டில்லாதது கொ-  
 5 ள்ள வெண்டாதென் ரொழிஞ்சார் இப்படாரர்மெல் எவ்வகைப்பட்ட(ட)துங் கொள்ள-  
 பெரூர் காடுவாமுவ-  
 6 [ஐ]ம் பணியுடையவகளுந் திருமுன்னூர்ப் படாரருடைய தெவத்துவமும் பிரமத்துவ-  
 மும் அறுநூற்-  
 7 றுவர்க்கும் கிழிடு இதிலுக்கு கிழிட்டு காணம் ஒரு நந்தாவிளக் கெரிக்கக்கடவார்  
 ஊராள்  
 8 ரிப்படாரர்க்கெய் இப்படாரர்க்கு அறுநூற்றுவரும் ஒரு நாளை யுரி கொண்டு ஆராதனை  
 செய்விக்கக்க-  
 9 டவர் இப்படாரருடைய இடையிடு திருக்குணவநொடொக்க யிலக்கிக்கடவர் அறு-  
 நூற்றுவரு[ம\*]  
 10 இதிலுக்கு நல்லிதந் தியிதுங் கண்டு செலுத்தக்கடவன் உள்பாடு செய்யுமவன் இப்-  
 படா-  
 11 ரக் கடுத்த தெவகாரியவுந் தரிச்சிருக்கில் பொதுவாள் சென்று சென்றது விட்டிக்-  
 கொடுக்கக்கடவர் அ-  
 12 றுநூற்றுவரும் விட்டிக்கொடாதவன் திருக்குணவாய்ச் செல்லுஞ் செல்நடை முட்டிச்-  
 சொர்வொரு-  
 13 . னுங் காடனதொட்டம் அறுநூற்றுவர்க்கும் பாலையுரொ டொக்கும் அகநாழியெச்-  
 செலவி[னன்] அக்-  
 14 கொயிலகனமிப் பொருள் கவர்விதுஞ் செய்யுமுராளன் இருபத்தைங் கழஞ்சு பொன்  
 தண்ட அறுநூற்றுவர்க்கு [||\*]

## No. 785.

(A.R. No. 221 of 1895)

ON A STONE TO THE RIGHT OF THE MIDDLE ENTRANCE INTO THE FIRST PRAKARA OF THE  
 VADAKKUNATHAN TEMPLE AT TRISUR, COCHIN STATE.

- 1 லுஷி ஸ்ரீ [||\*] மகரத்தில் வியாழந் நிலக்க  
 2 செய்த கருமமாவது திருச்சுவபெரூர் மு-  
 3 க்கால்வட்டத் திருநு ஊர் முத்தரும் இனையரும் கொயி-

<sup>1</sup> சச may also be read as அரை. <sup>2</sup> பதனூர is clear : perhaps it has to be corrected into பதவார.  
<sup>3</sup> Read காரியமாவது



- 6 குட்டகம்[றியில்] முன்[றொ]ன்று ஏகாம்ப னேரிகாட்டில்லு [தா]னத்தார்க்கு . . .  
[பு]ரையிடமு மணிபர் வயலி[ள்]-  
7 பன் இரண்டால் மறண்டள்[ளி] மிளி யிர[ண்\*]மும் கடும்மன்புரி . . . . .  
. . . சாக்கர . ரு மிளி நாடு[ர\*]னம  
8 காரிகுறிச்சி நம்பிச சாத்தன்க் கொளவிடை யிடபமங்கல . . . . .  
. . [கா]ரண்மையும் . . தான . . [ப]ருடையும் தெ<sup>1</sup>

## No. 789.

(A.R. No. 225 of 1895).

ON THE BASE OF A SHRINE IN FRONT OF THE WEST ENTRANCE INTO THE TEMPLE AT  
TIRUVANJIKULAM, COCHIN STATE.

- 1 [ஶுஷி] ஶீ [||\*] [ததுவி]ல் வியாழந் திலக்க செ[ய்த] . . . . . வத  
திருவஞ்சக்க[ள]த்து இராயிங்ஙப் பெருந்தச்சனுக்-  
2 . . . . . [பெ]ருந்தச்சனு அமச்ச[ள்ளுறுத்திக்] கொயிலதிகாரிக[ள்] திருவுள்-  
ளஞ்செய்து கொடுத்தருளிய புரையடத்தின் இமைமுப்பதி ஞாழி  
3 . . . . . செவலாரெ கொடு[க\*]க கடவியார் இப்புரையடத்தி[ல்]ச் சென்று  
புக்கு விலக்குமவனு பொருள்க் கவிருமவனு அயம்பத்திரு கழஞ்(ஞ்)னு பொன்  
4 . . . . . யிடு ஒளளொருத்தன் புதில் இடையிடு[ம்] விடக்கட-  
5 . . . . . திருவஞ்சக்[கள]

## No. 790.

(A.R. No. 226 of 1895).

AT THE ENTRANCE INTO THE COURTYARD OF THE VISHNU TEMPLE AT  
TIRUKKULASEKHARAPURAM, COCHIN STATE.

- 1 ஶுஷி ஶீ [||\*] திருக்குலசெகரபுரத்து தளிக்கு[ச்செ]-  
2 . . . [நின்]ற யாண்டு நூற்றுத்தொண்ணூற்றை[ஞ்]ச இவ்வாண்டு மக[ர]-  
3 . . . . . உத்திரம் முதலாய்த் தளியும் தளியதிகாரிகளுங்  
4 . . . . . [செ]ச[கரபு]ர[த\*]து தளியில்ப் பண்டா[ர]ங்காவல்க்கு நின்ற வெண்பக  
நாட்டு பொழ[ய]-  
5 . . . . . யான நச்சனழியகத்து கொவிந்ந தாமொதரன் இப்பொன் அயங்கழை  
ஞ்சின்  
6 . . . . . தி தளிமுறையில்ச் சிங்ஙனாயிற்று அ[க]ழகம் [மு]றை[ற]உம்  
7 . . . . . டிக் கொடுத்தான் கொவிந்ந தாமொதரன் இத்தளி முறையாலு-  
8 . . . . . சம் இக்குத்து அமைச்சான பழாரர்க்கு பொழ னிரவி இத்த  
9 . . . . . கொள்ளக்கடவர் இ . . . . .


## No. 791.

(A.R. No. 227 of 1895).

ON A STONE BUILT INTO THE COURTYARD OF THE SAME TEMPLE.

- 1 ஶுஷி ஶீ [||\*] இடபவியாழத்தில் தலாஞாயற்று  
2 அய்ப்பியத் திருவொணத்தின் னான் நெய்தற்ற[லை]ய மெ-  
3 [ய]க்காட்டி நாலு[தளியு]ங் கூ[டி\*] அன்றொதிச்ச செய்த த-  
4 ந்கெதமாவது [நெ]ய்த[வற்]ற[லை]ய ஆட்டும் மெய்க்காட்-  
5 டி இருபத்தொருகல நெல் கொண்டு வகுத்த[து கொள்ளக்க]-  
6 ட [வ\*]ர் நாலுதளியும் வகுத்து கொடுப்பது [பொதுவாண்மை]-  
7 [ய]க்கடுத்த . . . ந்நெல் ஆட்டும் மெய்க்காட்டஉ-  
8 [ம் கணப] . . . . . நாலு தளியிலு மொள்ள . . . . .  
9 புக்கு வில[க்க]வும் அவ[ரொ]டு கு[டிபொது]வ கா-  
10 த்துண்ணக்[க]டவ அதிலநாலு குடிபொது வாண்மா-  
11 ர் ஒருத்தர் நாலு தளியிலு மொருதர் இக்கொயில் மணிச்-  
12 சத்தொடாக பொதுவாண்(ம்)மையாச் செயின்றவரொடு கு[டி\*]-  
13 வழக்கு பண்ணினவரையும் திரு செரி படுத்தவன் கா[ரா]-

<sup>1</sup> This record is incomplete and damaged.



2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14

H. KRISHNA SASTRI  
REV. No. 4257 E 24

SCALE ONE FOURTH  
Her. ... SURVEY OF INDIA OFFICE CALCUTTA







- 12 ಕೃವಾಗಿ ಸಾಸಿವ್ವರುಂ ಪ್ರತಿಪಾಳಸುವರಿದಂ ಪ್ರತಿಪಾಳಸಿದರ್ಗ್ ವಾರಣಾಸಿಕುರುಕ್ಷೇತ್ರವೆಗ್ಗರ್  
ತಿರ್ತ್ಥ-  
13 ಪ್ರಯಾಗೇಯೆಯಂಬ ತಿರ್ತ್ಥ ಸ್ಥಾನಗಳೊಳ್ಳಹಾದಾನಂಗಳ ಮಾಡಿದ ಪುಣ್ಯಮೆಕ್ಕುಂತಪ್ಪುದೆನಟಿ-  
ದಃ ಸಾ-  
14 ಸಿವ್ವರುಂ ಧರ್ಮೋತ್ತರೋತ್ತರಾಭಿವೃದ್ಧಿಯಪ್ಪಂತಾಚಂದ್ರಾಕ್ಷತಾರಂ ಬರಂ ಪ್ರತಿಪಾಳಸುವರ್  
||ವೃತ್ತ|| @  
15 @ ಇವನೀಯಂದದಿನೆಯ್ ಪಾಳಸಿದನಂಗಿಪ್ಪಾತ್ಥಸಂಸಿದಿ ಸಂಭವಿಕುಂ ಕೊಣ್ಣಳದಂಗೆ ಗಂಗೆಯೆ  
ಪೇದತರಂ ಕುರು-  
16 ಕ್ಷೇತ್ರಮೆಂಬಿವತೊಳ್ಳಪ್ಪೆದೆ ಪಾವ್ವರುಂ ಗೊವರಂ ಗೋಬ್ಬಂದಮಂ ಪೆಣ್ಣೆರಂ ತನಿ ಕೊಂದಿಕ್ಕಿದ ಪಾಪ-  
ಮೆಯು ಗುಮ-  
17 ವ[ಂ] ಬೀ[ಳ್ಳಂ] ನಿಗೋದಂಗಳೋಳ್ | @ ಅಂಬುಧಿವೃತಧರಣಿಗೆ ವದನಂ ಬೆಳ್ಳಲನಾಡದಕ್ಕೆ ತಿಳಕದೆ-  
ವೋಲ್ಪೆಲ್ಲಂ ಬೇಱ[ವೆ ಹೂ]-  
18 ಲಿಗ್ರಾಮಂ ಬುಧ =ನನಿಳಯಮಿನಿಪುದಾ ಪುರವರದೋಳ್ || ಅಮಿತಗುಣಾಸ್ವತವಿಕ್ರೋತಮರಿಪ್ಪಾಪೂರ್ತ-  
[ವ]-  
19 ತ್ತನಸರ್ಪಸಿವ್ವಯ್ಯಮನಿಯಮಸಾಧ್ಯಾಯಪ್ರಮುಖಾಚಾರಸ್ವಮಸ್ತದೋಷವಿದೂರರ್ ||ಅವರೊ -  
ಳಗೆ ವೇದ[ಶಾ]-  
20 ಸ್ತಪ್ರವರಷಟ್ಕಮ್ರನಿರತರನಿಪುನ್ನ ತಿಯಿಂ ರವಿಯಣಗೇರಿಯನ ಸ್ವಭಿವನದೊಳತಿವಿಕದಕೀರ್ತಿ-  
ಯೆ-  
21 ಂ ಪುಕಟಿಸಿದರ್ ||ಅಲ್ಲಿ|| ಪಾಣ್ಣಿಲ್ಲಗೋತ್ರವನರುಹಚಣ್ಣಕರ[ಂ] ಬ್ರಹ್ಮವಿದ್ಯೆಯೊಳ್ಳಕಳಜಗ್ವಣ್ಣ-  
ನನನಿ-  
22 ಸಿದ ಪೆಂಪೊಳಕೊಣ್ಣೆರೆ ದೇಮಯಷಣಂಗಿಯಸ್ವಲೆ ನೆಗ್ಪರ್ ||ಅವರಾತ್ಮ ಜನವಿಳಕಳಾಪ್ರವೀಣನನಿಮಿ-  
23 ತ್ತಜಾನ್ಯವಂ ಮನುಚರಿತಂ ಧನಳಯಶೋನಿಧಿಯೆನೆ ಪೆಂಪು ವಡೆದು ಜಗದೊಳಗೆ [ಕೊ]ವಿಮಯ್ಯ ನೆ-  
ಗ್ಪಂ ||ಘ್ಣಿ||  
24 ತತ್ತನುಜಾತ ಶ್ರೀಪುಷ್ಪೋತ್ತಮಪದಕಮಳಯುಗಳಭೃಂಗಂ ಧರ್ಮೋದಾತ್ತಮನಂ ವಿಭು [ಸ]-  
ಕಳಜಗ-  
25 ತ್ತಿಳಕಂ ರವಿಕೆಮಯ್ಯನಮಳಚರತ್ರ[ಂ] || ತದನುಜರಶೇಷವಿಭವಾಸ್ಪದರಿಷ್ಪವಿಶಿಷ್ಪಜನಕೆ ಸು-  
26 ರಭಿಯನೋ[ಲ್ಪೆ]ಜ್ವದನಿತ್ತು ಪೆಂಪುವಡೆದರ್ಪದಮಳರನೆ ದೀಕಣಾರ್ಯನುಂ ಕೇಶವನುಂ ||ವೃತ್ತ||  
ಅನುಸಮ-  
27 ಕೀರ್ತಿಯಂ ಪಡೆದ ಮೂವರೊಳಂ ಪ್ರಭು ರೇಕೆಮಯ್ಯನೊಳ್ಳುನ ಕಣಿ ಧರ್ಮಚಿತ್ತಮನ ಭಾವಿಸಿ ಚಪ್ಪಿನ  
ವಿಪ್ಪುಗೇ-  
28 ಹಮಂ ಜನನುತಮ[ಂ] [ಚ]ರಿತ್ರಿಸಿತಮಂ ಭುವನತ್ರಿತಯಕ್ಕೆ ಪೂಜ್ಯಮಾಯೆನೆ ಕಡು ಸೇವ್ಯಮಾದುದೆನೆ  
ಮಾಡಿಸಿ-  
29 ದನ್ನಮಿದಾ[ರ್ಗ್] ತಿರ್ತ್ಥಮೋ [||] ವನಧಿಗಳಂ ಚಂದ್ರಾಕ್ಷರುವನಿಮಿಷನಾಗೇಂದ್ರಲೋಕಮುಂ  
ವಸುಮತಿಯುಂ ಕನಃ-  
30 ಮಹಾ[ನಗ]ಮುಂ . . ನಗಂ ಸಲೆ ನಿಟ್ಟಿ ರವಿಕೆಮಯ್ಯನ ಧರ್ಮಂ ||ಘ್ಣಿ|| ಸಾಮಾನ್ಯೋಯಂ  
ಧರ್ಮಸೇತುರ್ವಪಾಣಾ[ಂ]-  
31 [ಕಾಲೇ ಕಾ]ಲೇ [ಪಾಲನೀಯೋ ಭವ[ದ್ವಿ]||\*] ಸರ್ವಾನೇತಾ[೯\*] [ಭಾ]ಗಿನಃ ಪಾರ್ಥಿವೇಂ-  
ದ್ರಾ[೯] ಭೂಯೋಭೂಯೋ ಯಾಚತೇ  
32 ರಾ[ಮಚಂ]ದ್ರಃ | ಸ್ವದತ್ತಂ ಪರದತ್ತಂ ವಾ ಯೋ ಹರೇತಿ ವಸುನ್ಧರಾಂ [||\*] ಪ್ಪಿಪ್ಪರ್ವಪಸಹಸ್ರಾಣಿ  
ವಿಷ್ಣುಯಾಂ ಜಾ-  
33 ಯತೇ ಕೃಮಿಃ ||@||

## No. 846.

(A.R. No. 282 of 1895).

ON A PILLAR IN A MANDAPA IN THE PANCHALINGADEVA TEMPLE

IN THE SAME VILLAGE.

- |  |   |
|--|---|
| <p>1 ತನಗೀ ದಕ್ಷಿಣವಾರಣಾಶಿ [ವೊ]ರು<br/>ಪೂರ್ವಿಪೌರ ದಂ-</p> <p>2 ಧಾಸುರಂ ಜನತಾಭಾಸುರನಾನತಾಸುರ ನ-<br/>ರೇಂ-</p> <p>3 ದಾರಾಧ್ಯನಾರಾಧ್ಯನೊಳ್ಳನ ಕಾಳಾವಂ-<br/>ಖ-</p> <p>4 ದರ್ವಣಂ ನಿಜಗುರು ಶ್ರೀಹೃದ್ವಾ ನಶಕ್ತೇಶನ-</p> <p>5 ನ್ದನೆ ವಿದ್ಯಾನಿಧಿ ನಾಗರಾಶಿಯನದಿನೇ ವಂ-</p> | <p>6 ಣ್ಣಿ ಪಂ ಬಣ್ಣಿ ಪಂ  ಯಿಳೆವೆಳ್ಳಂಗಳ ಕಾಂತಿ-</p> <p>7 ಯೆ ಬಳಗಮನೊಳಕೊಂಡ ನಿಜಯ-</p> <p>8 ಶೋರುಚಿಯಿಂ ಭೂವಳಯಕ್ಕನುರಕ್ತ-<br/>ಯಂ</p> <p>9 ತಳದಂ ಶ್ರೀನಾಗರಾಶಿ ಯೆನಗಿದು ಚಿತ್ರ<br/>ಂ  ನಾ</p> <p>10 ಗರಾಶಿದೇವರು ಮಾಡಿಸಿದರೀ ಕಂಬಮಂ-<br/>[  ]</p> |
|--|---|

## No. 847.

(A.R. No. 283 of 1895).



ON ANOTHER PILLAR IN THE SAME MANDAPA.

- |  |   |
|--|---|
| <p>1 ಕ್ಷಿಣ್ಣಿ ಸುವಿದಿತಭೋಗಭೋಗಿನಿಗೆ ಭಾಗಲೆ-<br/>ನಾರಿಗೆ ಬಾ-</p> <p>2 ಚಿಸೆಟ್ಟಿಗುದ್ಭವಿಸಿದ ಸೂನು ದಾನರವಿಸೂ-<br/>ನು</p> <p>3 ವಚೋಂಬುಜಸೂನು ಸಪ್ತೇಣಪ್ರವರನ</p> <p>4 ನಾಗರಾಶಿಮುನಿರಾಜನ ಸಿಕ್ಷೆಯ ಸೂನು</p> | <p>5 ಲೋಕದೊಳ್ಳವಡಿಯೆ ಮಾದಿಗೌಡಕಿಸವೆಂ</p> <p>6 ಮಹಿಸುಸ್ತುಕವಸ್ತುನಾಯಕಂ    ಗುರುಶರ-</p> <p>7 ಣಂ [  *]ಕವಡಿಯೆ ಮಾ ದಿಗೌಡ ಮಾಡ್ಡಿ-<br/>ಕೊ-</p> <p>8 ಟ್ಪುನೀ ಕಂಭಿವ   </p> |
|--|---|

## No. 848.

(A.R. No. 284 of 1895).

ON THE NORTH WALL OF THE VIRABHADRA TEMPLE IN THE SAME VILLAGE.

- 1  ನಮಸ್ತುಂಗಶಿರಶ್ಚುಂಬಿಚಂದ್ರಚಾಮರ ಕಾರವೇ [||\*] ತ್ರ್ಯಲೋಕ್ಯನಗರಾರಂಭಮೂಲಸ್ತಂ-  
[ಭಾ]ಯಸಂಭವೇ || @ ಶ್ರೀಮತುಹರಿಹರಾಖ್ಯಾಯಿಕೆ ಪಾದಾಂಬುರ್ಹಮುಕ್ತಯಂ | ಭಕ್ತಿನಮ)ಜ-  
ನಾನಾಂ
- 2 ಚ ಶಾನ್ತಿಪುಸ್ಪಿಕರಂ ಸದಾ || @ ಜಯತ್ರಯವಿಷ್ಣುತಂ ವಿಷ್ಣೋರ್ವಾರಾಹಂ ಕ್ಷೋಭಿತಾನ್ಮವಂ  
ದಕ್ಷಿಣೋನ್ನತದಂಷ್ವಾ)ಗೆ ವಿಶ್ವಾತ್ಮಭುವನಂ ವಪುಃ | @ ನಮೋ ನಾರಾಯಣಾಯ || @
- 3  ಸ್ವಸ್ತಿ ಸಮಸ್ತಭುವನಾಶ್ರಯ ಶ್ರೀವೃದ್ಧಿವಲ್ಲಭ ಮಹಾರಾಜಾಧಿರಾಜ ಪರಮೇಶ್ವರ ಪರಮಭ-  
ಟ್ಯಾರಕ ಸತ್ಯಾಶ್ರಯಕುಳತಿಳಕ ಚಾಳುಕ್ಯಾ[ಭರಣಂ] ಶ್ರೀಮತಿ,ಭುವನ-
- 4 ಮಲ್ಲದೇವರಾಜ್ಯಮುತ್ತರೋತ್ತರಾಭಿವೃದ್ಧಿಪ್ರವರ್ಧಮಾನಮಾಚಂದ್ರಾಕ್ಷ್ಯತಾರಂ ಬರಂ ಸಲುತ್ತಮಿರೆ ||  
@ ವಸುಧಾಸಿಸೃತಮಪು [ಕು] ನ್ತಳವಧಾಸಾವ್ಯಾ-
- 5 ನನಂ ತಾನವಲು ಪೆಸರಂ ಬೆತ್ತ ಮಹಾಗ್ರಹಾರನಗರಶ್ರೀಪಟ್ಟಣಾಕೇರ್ನ್ಮದಿಂ ರಸವದ್ಧಾನ್ಯಸವ.ಸ್ತವಸ್ತು-  
ಚಯದಿಂ [ಶ್ರೀ]ಬೆಳ್ಳೊಲಾ ಸೋ-
- 6 ಭಿಸಲ್ಯಸವಾ ಪೂಲಿಮಹಾಗ್ರಹಾರತಿಳಕಂ ತದ್ದೇಶದೊಳು ರಾಜಿಕುಂ||ಆಲ್ಲಿ || ಅಲದೆಂಭೋರ್ಹರಾಜಿಯಿಂ  
ಪರಮಶ್ರೀಮತಿ ಕಾರಾಮ-
- 7 ದಿಂ ಸಲೆ ಸಂದೀರ್ ತಖಾಕಕೂಪವಿಭವಪ್ರಾಕೇರ್ನ್ಮದಿಂ ಸುತಿ ಗೊನ್ನೆಳಸುತಿಪ್ಪ ಸಹಶ್ರ[ರ]ವ್ಯಹಿವ-  
ಕೂಟಾನೇಕಕೋಟಿಪ್ರಭೋಜ್ಯತಂ ತ-
- 8 ತುಬಹಿರಂಗಸೇವ್ಯವಿಭವಂ ಶ್ರೀಪೂಲಿ ಯಿನ್ನೊಪ್ಪುಗು || ಮುದೆದಿಂ ಶ್ರೀಕೇಶವಾದಿತ್ಯರ ಪದವಿನುತವ್ವೇದ-  
[ವೇ]ದಾಂಗವಿದ್ಯಾವಿಧಿ-

- 9 ತರ್ ಪಟುತರ್ಕ್ಕುಶತುಪ್ರವೃಡಿಯೊಳತಿಶಯೆದುದುಗ್ರಾಹಕರು ನಿತ್ಯಯಜ್ಞರು ಮದವೊತ್ರಯ್ಯಾದಿದೂರಂ  
ಸಕಳವಿಬುಧ-
- 10 ಸಂರಕ್ಷಕರ್ ಪೂಜ್ಯರೆಂದುಂ ಸದೆಯರ್ ಸಾಸಿವ್ವೆರುರ್ವಿವಿನುತರವಿಳಶಾಸ್ತ್ರ)ತ್ಥಕಾಪ್ಯಪ್ರವೀಣರ್||ಕ||  
ದಿನಪಂ ತ(ಂ)-
- 11 ನ್ನ ಕರಂಗಳನನುಪಮದಿಂ ಪುಲಿಯಲ್ಲಿ ಪೂಂಜಿಸಿ ನಿರತಂ ಜನವಿನುತಸ್ಪರ್ಸಿವ್ವೆರನನ[ನ]ರತಂ ಪಡೆದನಂ-  
ತವ[ಂ] ಕ್ರಿತಕ್ರಿಯರು||
- 12 ಪಲವಗ್ರಹಾರಕೆಲ್ಲಂ ಸಲಲಿತದಿಂ ಪೂಲಿ ತಿಳಕಮ[ಲ್ಲಿ][ಗ] ಕಳಕಂ ಸಲೆ ಕಳಕವಳ್ಳಿಗೇರಿಯೆ ವಿಳಸಿತ-  
ಮಾಗೊಪ್ಪನೆಸೆ-
- 13 ದದೂತಾ ನೂರ್ವೆರು|| ಅವರೊಳು||ತಿಳಗೊಳದೆಂತೆ ತನ್ನೂಕುರದಂತೆ ರಿಶಿಬುಜದಂತೆ [ಕೂ]ಡೆ ನಿಮ್ಮಳ-  
ಮಿನಿಸಿದ್ದು ದಜ್ಜವೆ-
- 14 ಕುಲಂ ಸಲೆ ಪುಟ್ಟಿದನಲ್ಲಿ ಪೆಮ್ಮೆಯಿಂ ಸಲಲಿತಚಾರುಸಚ್ಚ ರಿತದಿಂ ಪ್ರಭು ಶೋಭನನಾಯಕಂ ಮಹಾ-  
ಬಳಯುತ ಗೋತ್ರ-
- 15 ವರ್ಧನನುದಾತ್ತಗುಣಂ ಶಿವಪಾದಶೇಖರಂ || ಸ್ಫುರಿಯಿಸೆ ಸಿಪ್ಪಿನಲ್ಲಿ ಸಲೆ ಮು[ತ್ತಿ]ನ ಮಾಗ್ಲೆಯಿನಿಂತು  
ಪುಟ್ಟಿದಂ ಸು-
- 16 ರುಚಿರೆ ಮುದ್ದಿ ಕವ್ವಿಸೆತಿಗಂ ಸಲೆ ಸೋಭನನಾಯಕಂಗ ವಿಸ್ತರತರಪುಣ್ಯಮೂರ್ತಿ ಪುರುಶಾತ್ಥ[ಶಿರೋ]  
ಮಣಿ ನಾ-
- 17 ಕಿಮಯ್ಯನುದ್ಧರಿಸಿದನಿಂತು ಪೂಲಿಪುರಮಧ್ಯದೊಳೂರ್ಜ್ವಿತವಿಷ್ಣುಗೇಹಮಂ ||ಕ|| ಆಯ[ವೆ] ಸತಿ  
ಭವನದೊ-
- 18 ಳತ್ಯಾಯತಪತಿಭಕ್ತೆ ನಾಗಿಕವ್ವಿ ವಿಶೇಶಶ್ರೀಯುತ ಮಹಂತೆ ನಿ[ಚ್ಚಂ] ಶ್ರೀಯ[ಸ್ಕರ]ಮೂರ್ತಿ ಪುತ್ರವತಿ  
ಬಹು-
- 19 ಗುಣದಿಂ ||ಕ|| ಆತ್ರೇಯವಂಶನಂದಂ ಮಿತ್ರವೋತ್ರಾಕು ದಾನತ ತುಪವಿಭವಂ ಪಾತ್ರವೆಡಿವನುದ್ಯ-  
20 ದುಗೋತ್ರಪತಿತ್ರಂ ಪ್ರಸಿದ್ಧವಿಭು ನಾಕರಸಂ||ವ್ಯ||ತತ್ತನುಜರ್ ಕುಶೋಭವಿಭು ನಾಣಿಮೆಯಂ ಸಲೆ ರಾಮ-  
ದೇವನತ್ಯಂ-
- 21 ತಮನೋಜ್ಞ ಮೂರ್ತಿ ಮಹದೇವಮಹಾಪ್ರಭು ನಾಲ್ಕುವೇದವೇದಾಂತಸಮಸ್ತಶಾಸ್ತ್ರ)ವಿದರಂ ಪರಿಪೋ-  
ಷಿಸಿ ದಾನಧರ್ಮ-
- 22 [ಮಂ] ಸಂತತಮಾಳ್ವರಂತವೆ ಸಂತತಿ ರಾಜಿಸೆಲುತ್ತರೋತ್ತರಂ|| ತದನಂತರ ||ಕ|| ಸಲೆ ನಾಲ್ವರಿದ್ದೆ ಡೆ-  
ಲ್ಲಿಯೆ ನೆಲಸಿ-
- 23 ಕ್ಯುಂ ದೆಯ್ಯಮೆಂತೆ ವಿಪ್ರಸಹಶ್ರಂ ಸಲಲಿತವಿವ್ಯಾಸಭವರು ವಿಳಸಿತ[ರಿ]ರೆ ಹರಿಹರಾಖ್ಯನಿಳಯಮಿ  
[ಮುಖ್ಯಂ] || ಸ್ವಸ್ತಿ ಶ್ರೀ-
- 24 ಮತುಸಕವರ್ಷಂ ನಯ [ಈ]ಸ್ವರಸಂವತ್ಸರದೆ ಪುಣ್ಯ ಕುದ್ಧಪಂಚಮಿ ಆವಿತ್ಯವಾರದಂದು ವುತ್ರಾ-  
25 ಯಣಸ[ಂ\*]ಕ್ರಮಾಣಮುಂ ಬ್ಯ[ತಿ]ಪಾತಮುಂ ಬಂದ ಪುಣ್ಯದಿನದೊಳು ಯಜ[ನಯಾ]ಜನಾಧ್ಯಯ-  
ನಾಧ್ಯಾಪನದಾನಪು-
- 26 ತಿಗ್ರಹಶಟ್ಕರ್ಮನಿರತರುಂ ! ಶ್ರೀಮಜ್ಜಿಚಾಳುಕ್ಯಚಕ್ರವರ್ತಿಬ್ರಹ್ಮಪುರಿಸಾಢನಾಧಿಪತ್ಯರುಂ | ಹಿರಣ್ಯಗ-  
ರ್ಭ್ಯಮು-
- 27 ಖನಿನಿಗ್ಗತಚತುರ್ವೇದವೇದಾಂಗಶಾಸ್ತ್ರ)ಸ್ತು ತಿಪುರಾಣಕಾಪ್ಯನಾನಾನಾಟಕಪ್ರವೀಣರುಂ | ಸ್ವಸಮಿಯ  
ಸಮು-
- 28 ದಿತಸರಶ್ಚಂದ್ರಚಂದ್ರಿಕಾಚಕೋರರುಂ | ಕಾಂಚನಕಳಶಿತಕಟುಚ್ಚತ್ರಚಾಮರಸಂಚಮಹಾಶಬುದಭಿಶಿ-  
ಭೇರೀರವಾ-
- 29 ದಿರಾಜಚಿಹ್ನು ಬಿರಾಜಿತರುಂ | ಸಪ್ತಸೋಮಸಂಸ್ಥಾವಬ್ರಿತಾವಗಾಹನವವಿತ್ರೀಕ್ರತರೀರರುಂ | ಹರಹಾಸಾ-  
ಭಾಶವಿ.
- 30 ಶದಯೇಶಕೀರ್ತಿಗಳುಂ | ಶ್ರೀಮದನ್ಢ ಸುರದೇವಪಾದಾರಾಧಕರುಂ | ಕರಣಾಗತರಕ್ಷಕರುಂ | ಶ್ರೀಕೇಶವಾ-  
ದಿತ್ಯದೇವ[ವ]-
- 31 ಬುಧವರಪ್ರಸಾದಸಂಪನ್ನ ರುಮಪ್ಪ ಶ್ರೀಮನ್ಮಹಾಗ್ರಾಹಾರಂ ಪೂಲಿಯೂರಡೆಯಪ್ರಮುಖಸಾಸಿವ್ವೆಮ್ಮು-

- 32 ಹಾಜನಗಳ ದಿಬ್ಬಶ್ರೀಪಾದಂಗಳನಾರಾಧಿಸಿ | ಅವರ ಸನ್ನಿಧಿಯಲು ಅಜ್ಜವರನಾಕಿಮಯ್ಯೂತಾನುಮಾ-  
ಡಿಸಿ-
- 33 ದ ಶ್ರೀಪರಿಹರದೇವರ ನೈವೇದ್ಯಕ್ಕಂ ಚಯಿತ್ರವಿತ್ರಕ್ಕಂ ಖಣ್ಣುಪಿತಜೀರ್ಣೋದ್ಧಾರಕ್ಕಂ ಪಜಾರಿಯ  
ಜೀವಿತಕ್ಕಂ
- 34 ರ[ವಿ]ಣಗೆರಿಯ ನೂರ್ವ್ವ[ರಾ] ಪಾದಂಗಳ ಸುವರ್ಣಪೂರ್ವ್ವಕಮಾರಾಧಿಸಿ ಬೂದನವೊನೆಯ ರವಿಯು-  
ಣಗೆರಿ[ಯೆ]-
- 35 ಹಾಳಹಸುಗೆಯ ಬಡಗಣ ತಲಿಕಂಡಿಕೆಯಲ್ಲಿ ಪಡೆದ ಮತ್ತರು ಮೂಱು ಆ ಕೆ[ಯಿ]ಗೆ ಪಡುವಣ ಸೀಮೆ-  
ಕೇಶವದೇವರ [ಕೆ]-
- 36 ಯಿ | ಬಡಗಲು ಹೆಬ್ಬಟ್ಟಿಮೊಡಲು ಬೂದನಗುತ್ತಿ | ತಂಕಲು ಯಾ ಕೇರಿಯ ಭೂಮಿ | ಆ ಮೂಱು  
ಮತ್ತಗ್ಗಂ | ಅಱುವಣಪಣ
- 37 ವೊಂದು ವೀಸಂ ಎರಡು ಕಾಣಿ ಎರಡು | ಮತ್ತಂ | ಕಳಶವಳ್ಳಗೆರಿಯ ನೂರ್ವ್ವರ ಶ್ರೀಪಾದಂಗಳ ಆ ನಾ-  
ಕಿಮಯ್ಯಂ ದ್ರಬ್ಯಪೂ-
- 38 ವ್ವಕಮಾರಾದಿಸಿ ತೋಟದ ಕರಲಲ್ಲಿ ಸೆಣೆಗೆಗೆಟಿಯಿಂ ಕೆಳಗೆ ಸರ್ವನಮಕ್ಕವಾಗಿ ಪಡೆದ ಮತ್ತರೊಂದು |  
ಮತ್ತಂ ಕಳಶವಳ್ಳಗೆ[ರಿ]-
- 39 ಯ ನೂರ್ವ್ವರ ಶ್ರೀಪಾದಂಗಳ ಆ ನಾಕಿಮಯ್ಯಂ ಹಿರಣ್ಯಪೂರ್ವ್ವಕಮಾರಾದಿಸಿ ಪಡೆದ ಕರುವಗೆಯಿ  
ಮ[ತ್ತ]ರು ಹ-
- 40 ನೊಂದು ಆ ಕೆಯಿಗೆ ತಿಱುವ ಅಱುವಣ ಮ . . . ಗೆ ಹಾಗಂ ಎರಡು ||ಕ|| ಫೈಶಾಸೆಗೇರಿಗಧಿಪರು  
ಭಾರುರತೇಜೀ-
- 41 ಮಹುತರೆನಿಸಿದ ನೂರ್ವ್ವರು ಕೇಶವಮಹೇಶದೇವರ ಲೇಸೆನಿಸಿದ ಪೂಜೆಗಿತ್ತರು ವೊಜ್ಜಿತಧರೆಯಂ ||  
ಅನ್ತಾ-
- 42 ನೂರ್ವ್ವರ ಶ್ರೀಪಾದಂಗಳ ಅಜ್ಜವರನಾಕಿಮಯ್ಯಂ ದ್ರವ್ಯಪೂರ್ವ್ವಕ ಆರಾ[ಧಿ]ಸಿ ಪಡೆದ ವೆಱುವಣವಣ
- 43 ಮತ್ತರು ಹನ್ನೊಂದು | ಆಕೆಯಿಗೆ ತಿರುವ ಅಱುವಣಮತ್ತರಿಗೆ [ಹಾಗಂ] ಎರಡು | ಆ ಯೆರಡುಂ ಕೇ-  
ರಿಯ ಕರೆ-
- 44 ವವನೆ ಯೆರಡುಮಂ ನಾಲ್ಕು ಮನೆಯಂ ಮಾಡಿ ದೇವರ ಬ್ರಹ್ಮಪುರಿಯಾ[ಗೆ] ಗೃ[ಹ]ದಾನಭೂಮಿದಾನ-  
ಮಂ [ನಾಕಿ]ಮಯ್ಯ
- 45 ಮಾಡಿದ ಕ್ರಮಮಂ[ತೆ]ದೊಡೆ | ಕೇಶನಭಟ್ಟರಿಗೆ ಭಟ್ಟವ್ರಿತ್ತಿಯಂ ನಡಸುವ . . . ಪಡವಣ ಮೂ-  
ಡಲಮನೆ ಅವ[ರಿಗೆ] ಕೆಯಿ-
- 46 ಮತ್ತರು ಅ[ಯಿ]ದು ಯಿ[ವರು] ದೇವರಿಗೆ ತಿರುವ ಅಱುವಣಪಣ [ವೊಂದು] ಹಾಗ ಎರಡು | ಅಲಿಂ ಮೂ-  
ಡಣಮನೆ [ನ]ರಸಿಂಹ-
- 47 ಸೋಮಯಾಜ್ಯರಿಗೆ | ಅವರಿಗೆ ಕೆಯಿ ಮತ್ತರು ಎರಡಕ್ಕಂ ಅಱುವಣಪಣ ವೊಂದು | ಅಲ್ಲಿಂ ಮೂಡಣ  
ಮನೆ ನರಸಿಂಹ-
- 48 ಫೈಸರಿಗೆ | ಅವರಿಗೆ ಕೆಯಿ ಮತ್ತರು ಎರಡಕ್ಕಂ ಅಱುವಣಪಣ ವೊಂದು ಅಲ್ಲಿಂ ಮೂಡಣ ಮನೆ (1)  
ಕೋಣೆಯ ಮಲ್ಲಸೋ . . .
- 49 ರಿಗೆ | ಅವರಿಗೆ ಕೆಯಿ ಮತ್ತರು ಮೂಱು | ಅವರು ತಿಱುವ ಅಱುವಣಪಣ ವೊಂದು ಹಾಗಂ ಎರಡು ||  
ಮತ್ತಂ . . . ಪು-
- 50 ಮುಖಸಂಸಿರ್ವ್ವಮ್ಯೂಹಾ[ಜ]ನಂಗಳ ದಿವ್ಯಶ್ರೀಪಾದಪದ್ಯಂಗಳಂ [ಅ]ಜ್ಜವರ ನಾಕಿಯಣ್ಣಂ ದ್ರವ್ಯಪೂ-  
ರ್ವ್ವಕ[ಂ] ಆ[ರಾಧಿಸಿ] ಕೋಮ-
- 51 ಳಗೇರಿಯ ಹಾಳಹಸುಗೆಯೊಳು | ಸರ್ವ ನಮಕ್ಕವಾಗಿ ಪಡೆದ ಮತ್ತರು ಎರಡು | ಕವ್ವಂ ನಾನೂರಱಯಿ-  
ವತ್ತು
- 52 ಆ ಕೆಯಿಗೆ ಸೀಮೆ ಬಡಗಲು ಶ್ರೀಮದನ್ಠಾಸುರವೇವರ ಕೆಯಿ | ಮೂಡಲು ಕತ್ತಿಯಗೆರಿಯ ಹಾಳಶತ್ರ  
ತಂಕಲು ಮೂಲ-
- 53 ಸ್ಥಾನದೇವರ ಕೆಯಿ | ಪಡುವಲು ರವಿಯಣಿಯ ಹಾಳ[ಶ]ತ್ರ |@ ಅಯಿವ[ತ್ತೊ]ಕ್ಕಲುಂ ಸಮಸ್ತಚ್ಚಾ-  
ಯೆಯೊ . . .

- 54 ದೀವಿಗೆಗೆ ಸೊಟಿಗೆ ಎಣ್ಣೆಯೆಂ ಬಿಟ್ಟನು || @ ಮುತ್ತಂ ನಾಕಿಮಯ್ಯ ನಾಕೆಯಕ್ಕಂ ರಾಹ . . .
- 55 ಚಿಕ್ಕರಸನ ಎಲೆಯಸುಂಕ ನೋಚಿಂಗೆ . . . . . ಗಿ [ನೂ]ಲು ಹೊತ್ತಲಿಂಗೆ ಅಯಿ-  
ವತ್ತು ಮಂ || ಲೊಕ್ಕಿ—
- 56 ಗದ್ಯಾಣಂ ನಾಲ್ವತ್ತಯಿದು ಹೊನ್ನಂ ಕೊ . . . . . ಮು | ಪಡುವಣಭಾಗದೆ  
ನಾ[ಲಿ]ರನೊಡಯ [ಹೊನ್ನು]
- 57 ಮೂಳು ಗದ್ಯಾಣ ಹೊನ್ನಂ ಕೊಂಡು . . . . . ಪಣ ಎರಡು ಹಾಗೆ . . .
- 58 . ಇದನೀಯಂ[ದದಿ] . . . . . ಪಾಲಿಸುವವಂ . . . . . ವಿಕುಂ ಕೊಂಡಳಿ[ದಂ]
- 59 ಕ್ಷೇತ್ರಮೆಂಬಿವೆ [ಣಿಂ] . ಸವೆಸಾರ್ವೆ . . . . . ಪೆಣ್ಣೆರಂತ .
- 60 . . . . .

No. 849.

(A.R. No. 285 of 1895).

ON A SLAB IN THE SAME TEMPLE.

- 1 @ ಶ್ರೀಮತ್ಪರಮಗಂಧೀರಸ್ಯಾದ್ಯದಾಮೋಘಲಾಂಚ್ಚನಂ ಜೀಯಾ[ತ್ರಿ\*] ತ್ರ್ಯಳೋ-
- 2 ಕ್ಯನಾಥಸ್ಯ ಶಾಸನಂ ಜಿನಶಾಸನಂ ||
- 3 @ ಸ್ಯಸ್ತಿ ಸಮಸ್ತಭುವನಾಶ್ರಮ ಶ್ರೀಕೃಷ್ಣೀವಲ್ಲಭ ಮಹಾರಾಜಾಧಿರಾಜ ಪರಮೇಶ್ವರ ಪರಮ-  
ಭಟ್ಟಾರ-
- 4 ಕಂ ಸತ್ಯಾಶ್ರಯಕುಳತಿಳಕಂ ಚಾಳುಕ್ಯಾಭರಣಂ ಶ್ರೀಮದಾಹವಮಲ್ಲದೇವರ ವಿಜಯರಾಜ್ಯ-
- 5 ಮುತ್ತರೋತ್ತರಾಭಿವೃದ್ಧಿಪ್ರವರ್ಧಮಾನವಾಚಂದ್ರಾಕೃತಾರಂ ಸಲುತ್ತಮಿರೆ ||ತತ್ಪದಪದ್ಮೋಪಜೀವಿ|  
ಮೇಲೇ-
- 6 ದ್ವ ಪಗೆವರಂ ನಿರ್ಮೂಳಿಸಿ ಜಸಮಂ ನಿರುಚ್ಚಿ ದಿಗ್ಭಿತ್ತಿವರಂ ಕಾಲತಿಯ ಚೋಳಗಡಿ ತಲೆ ಪಾಳ-  
ಸಿದಂ ತೊಂಬತಾ.
- 7 ಋಮಂ ಭುಜಬಳದಿಂ || ಆತನ ಪುತ್ರಂ ವಿನಯೋಪೇತಂ ಪಾಯಿಂಮ್ಮನಿಸತಿಗೊಪ್ಪುವ ಸತಿ
- 8 ವಿಖ್ಯಾ[ತ್ರಿ]ಯುತಹಸ್ತಿಕಚ್ಚೆಗೆ ಸೀತೆಗೆ ಸರಿ ಭಾಗೇಣಚ್ಚೆ ಲಚ್ಚ ಲೆಪೊಗೆದರು || ಇಷ್ಟಜ-
- 9 ನಕ್ಕೆ ಚಟ್ಟಸಮಯಕ್ಕೆ ಮಹಾಜನಭೋಜನತಿ ಯುಕ್ಯಷ್ಟತಪೋಧನಗ್ಗೇ ಯಳದತಯ[ಮ]-
- 10 ನಕ್ಕೆ ಸಕಂನೈಕಾಳ[ಕ್]ಗ್ನಿಷ್ಠೆಗೆ ಗೆಯ್ದ ನಾಲ್ಕುಸಮಯಕ್ಕನುರಗವೆ ಬೇಗವಿಂ-
- 11 [ತ್ರಿ]ಸಂತ್ಯುಷ್ಕತ ಲಚ್ಚಿ[ಯ]ಬ್ರಹ್ಮರಸಿಗತಿಸ್ತಿಯುರ್ವಚರಾಚರೋರ್ವಿಯೊಳು ||
- 12 ಸಕಳಧರಿತ್ರಿಯೊಳ್ಳೆ ಗರ್ವ ವಂದಿಜನಂ ಸಲೆ ರೂಪನೇಳ್ಳೆಯಂ ಪ್ರಕಟತವೆತ್ತ ದಾ-
- 13 ನಗುಣಮಂ ಕುಲದುಂನತಿಯಂ ಜಿನಾಂಭಿಗಳ್ಳ ಕುಟಿಳಚಿತ್ತಮಂ ಪೊಗಳತಿಪ್ಪು-
- 14 ದು ಕೊಂಡಿಯ ಬಿಂಕವಂ[ಕ್]ಪಾಳಕನ ಕುಳೋತ್ತವಾಂಗನೆಯನತ್ತಿಯೆ ಲಚ್ಚ ಲದೇವಿಯಂ
- 15 ಜಗಂ [||] @ ಶರನಿಧಿಪೀಠುಳತವಿಸಂಧರೆಯಂಬ ವಿಳಾಸಿನೀಮುಖಂಬುರುಪವೋಲ್ವಿರಾಜಿ-
- 16 ಸುವ ಬೆಳ್ಳೆನಾಳೆ ಪೊದಳ್ಳ ಶೋಭಿಗಾಗರ[ಮೆನಿಸಿದ್ದ] ಪೂಲಿಕ್ಕಳಕಾಕ್ರಿತಿಯಿಂದೆ ಸೆವಪ್ಪುದಾಪು ರಂ  
ಸುರಪು-
- 17 ರಮಂ ಕುಬೇರ[ನ]ಳಕಾಪುರಮಂ ನಗುಗಂ ವಿಳಾಸದಿಂ [||] ಅಶ್ಲಿ || ಸಕಳವ್ಯಾಕರಣಾರ್ಥಶಾ-
- 18 ಸ್ತ್ರಚಯದೊಳು ಕಾನ್ಯಂಗಳೊಳು [ಸಂ]ದ ನಾಟಕದೊಳು ನಣ್ಣ ಕವಿತ್ಯದೊಳ್ಳೆ ಗರ್ವ ವೇದಾಂತಂ-  
ಳೊಳು
- 19 ಪಾರವಾ[ತ್ರಿ]ಕ[ದೊಳು] ಲಾಕಿಕದೊಳು ಸಮಸ್ತ ಕಳೆಯೊಳು ವಾಗ್ಗೀಶನಿಂದಂ ಯಶೋಧಿ-
- 20 ಕರಾದಪ್ಪೊಗಳ್ಳಿಗಾರಳವೆ ಪೇಳು ಸಾಸಿರ್ವರ ಖ್ಯಾತಿಯಂ || ಸ್ಯಸ್ತಿ ಶಕನಿಪಕಾಲಾತ್ರಸಂವತ್ಸರ-
- 21 ಶತಂಗಳು ೯೬೬ ನೆಯ ತಾರಣ ಸಂವತ್ಸರದೆ ಪುಶ್ಯ ಸುದ್ಧ ೧೪ ಆದಿವಾರ [ಪು]ತ್ತರಾಯ[ಣ]-
- 22 ಸಂಕ್ರಾಂತಿಯೆಂದು || ಯಜನಯಾಜನ ಅಧ್ಯಯನಾಧ್ಯಾಪನ ದಾನಪ್ರತಿಗ್ರಹ ಪಟ್ಟಮನಿರತರುಂ ಶ್ರೀ-

- 23 [ಮ]ಚ್ಚಾ ಲುಕ್ಯಚಕ್ರವರ್ತಿಬ್ರಹ್ಮಪುರಿಸ್ಥಾನಂ ಪಿತೃಪಿತಾಮಹಮಹಿಮಾಸ್ವದರಕ್ಷಣಾ-
- 24 ತ್ಫಕೋವಿದರುಂ ವಿದಗ್ಧಕವಿಗಮಕವಾವಿವಾಗ್ನಿಶ್ವ[ರ\*]ರು ಮತಿಧಿಯಭ್ಯಾಗತವಿಶಿಷ್ಟ-
- 25 ಜನಪೂಜನಪ್ರಿಯರುಂ ಹಿರಣ್ಯಗರ್ಭಬ್ರಹ್ಮಮುಖ ಕಮಳವಿನಿರ್ಗತರುಗ್ಯಜು-
- 26 ಸ್ರಾಮಾಥರ್ವಣ ಸಮಸ್ತವೇದಿವೇದಾಂಗೋಪಾಂಗಾನೇಕ ಶಾಸ್ತ್ರಾಪ್ರಾಪ್ತಿಸ್ತಿತಿಪುರಾಣ-
- 27 ಕಾವ್ಯನಾಟಕಧರ್ಮಾಗಮಪ್ರವೀಣರುಂ ಸ್ತುತೋಮಸಂಸ್ಥಾವಭೃತಾವಗಾಹನಪವಿತ್ರೀಕ್ರ-
- 28 ತಗಾತ್ರರುಂ ಕಾಂಚನಕ[ಳ]ಶಿಸತಪಟ್ಟ ತ್ರಚಾಮರವಂಚಮಹಾಶಬ್ದ ಭಟಕಾಭೀರೀರವನಿ-
- 29 [ನ]ಂದಿತರುಮಾಶ್ರಿ ತಜನ[ಕ]ಳ್ಳವಿಕ್ರರುಮಹಿತಕಾಳಾಂತಕರುಮೇಕವಾಕ್ಯರುಂ
- 30 ಶರಣಾಗತ ವಜ್ರ ಪಂಜ[ರ]ರುಂ ಚ[ತು]ಸ್ಸಮಯಸಮುದ್ಧರಣರುಂ ಶ್ರೀಕೇಶವಾದಿತ್ಯದೇವ-
- 31 ಲಬ್ಧವರಪ್ರಸಾದರುಮಪ್ಪ ಶ್ರೀಮನ್ಮಹಾಗ್ರಹಾರಂ ಪೂಲಿಯೂರೊಡೆಯಪ್ರಮು-
- 32 ಖಸಾಸಿರ್ವ್ಯಮ್ಯಹಾಜನಂಗಳ ದಿವ್ಯಶ್ರೀಪಾದೆ ಪದ್ಮಂಗಳಂ [ಲ]ಚ್ಚಿಯಬ್ಬರಸಿಯರು ಸ-
- 33 ಹಿರಣ್ಯಪೂರ್ವಕಮಾರಾಧಿಸಿ ಭೂಮಿಯಂ ಪಡೆದು ಬಸದಿಯಂ ಮಾಡಿಸಿ ಖಂ-
- 34 ಡಸ್ಪು[ಟ]ತಜೀರ್ಣೋದ್ಧರಣಕ್ಕೆ ಪಡುವಣ ಪೂಲದಲು ಶಿವೆಯಗರಿಯಾಱುಮತ್ತರ್ವ-
- 35 ಸುಗೆಯಂ [ಮತ್ತ]ರಿಂಗಡ್ಡ ಚಿನ್ನ ಲೆಕ್ಕದಿಂದಱುವಣ[ಮು]ಂ ಮೂಱು ಪಣಮಂ ತತ್ತುಂಬಂ-
- 36 ತಾಗಿ ಶ್ರೀ ಯಾಪನೀಯಸಂಘದ ಪುನ್ನಾಗವಿಕ್ರ ಮೂಲಗಣದ ಶ್ರೀ ಬಾಳಚಂದ್ರಭ-
- 37 ಟ್ಪಾರಕದೇವರ ಕಾಲಂ ಕಚ್ಚಿ ಬಿಟ್ಟಳು || @

No. 850.

(A.R. No. 286 of 1895)<sup>1</sup>

ON THE SAME SLAB.

- 1 ಸ್ವಸ್ತಿ ಸಮಸ್ತ ಛವನಾಶ್ರಯ ಶ್ರೀಪ್ರಧೀನಲ್ಲ ಭಿ ಮಹಾ-
- 2 ರಾಹಾಧಿರಾಜ ಪರಮೇಶ್ವರ ಪರಮಭಟ್ಟಾರಕಂ ಸತ್ಯಾಶ್ರಯಕುಳತಿಳಕಂ ಚತುಕಾಶ್ಯಾಭಿರಣಂ
- 3 ಶ್ರೀಮತ್ಪ್ರತಾಪಚಕ್ರವರ್ತಿ ಜಗದೇಕಮಲ್ಲ ದೇವರ ವಿಜಯರಾಜ್ಯಮುತ್ತುರೋತ್ತ-
- 4 ರಾಭಿವ್ರಿದ್ಧಿಪ್ರವರ್ಧಮಾನಮಾಚಂದ್ರಾಕೃತಾರಂಬರಂ ಸಲುತ್ತಮಿ[ರೆ] ಕಕವ-
- 5 ಪ್ ೧೦೬೩ ನೇಯ ಕೋಧನ ಸಂವತ್ಸರ ದುತ್ತರಾಯಣಸಂಕ್ರಾಂತಿಯಂದು ಯಮನಿ-
- 6 ಯಮಸಾಧ್ಯಾಧ್ಯಯಧ್ಯಾನಧಾರಣಮೋನಾನುಷ್ಠಾನಜವಸಮಾಶೀಳಸಂಪನ್ನರ[ಸ್ವ]
- 7 ಶ್ರೀಮ[ನ್ಮ]ಹಾಗ್ರಹಾರಂ ಪೂಲಿಯೂರೊಡೆಯಪ್ರಮು[ಖ]ಸಾಸಿರ್ವ್ಯಮ್ಯಹಾಜನಂ[ಗಳ]
- 8 ದಿವ್ಯಶ್ರೀಪಾದಪದ್ಮಂಗಳಂ ಪೆಗ್ಗಡೆ ನೇಮಣಂ ಸುಹಿರಣ್ಯಪೂರ್ವಕಮಾರಾಧಿಸಿ . . .
- 9 ಪೂರ್ವಕಂ ಮಾಡಿಸಿ ಕೊಂಡು ತಮ್ಮ ಮುತವ್ವೆ ಲಚ್ಚಿಯಬ್ಬರಸಿಯರು ಮಾಡಿಸಿದೆ ಬಸ-
- 10 ದಿಯಲಿಪ್ಪ ರಿಸಿಯರಾಹಾರದಾನ ನಿಮಿತ್ತಮಲ್ಲಿಯಾಚಾರ್ಯರು ರಾಮಚಂದ್ರ-
- 11 ದೇವರ ಕಾಲಂ ಕಚ್ಚಿ ಯವರು ಮುನ್ನ ವಾಳುವ ಪಡುವಣ ಪೂಲದ ಶಿವೆಯಗರಿಯಾಱು ಮತ್ತ-
- 12 ವ್ಯಸುಗೆಯಿಂ ಪಡುವಣಭಾಗದಲು ಕಳಶವಳ್ಳಿಯಗರಿಯಸ್ಥ[ಳ]ದೊಳಗಾಱುಮತ್ತರ್ಕೈಯ್ಯಂ
- 13 ಮತರಿಂಗಡ್ಡ ಚಿನ್ನ [ಲೆಕ್ಕದಿಂದಱುವ]ಣಮಂ ಮೂಱುಪಣಮಂ ತತ್ತುಂಬಂತಾಗಿ ಬಿಟ್ಟರು ||
- 14 ಪತಿಭಕ್ತ ದೇವ . . . . . ಸತಿ ಪಾಯಿಮ್ಮರಸನಗ್ರಸುತ ಸಕಳಜನಸ್ತುತ ಭಾ-
- 15 ಗಿಯಬ್ಬರಾಣಿಗೆ[ಸ್ವ] . . . . . ಎದಿ . . . ಯ್ಯನೊದಾಯ್ಯಗುಣಂ [||] ಜಿನದೇವಂ ತನಗಾಪ್ತನ-
- 16 [ತ್ಥಿ] ಜನತಾ [ಕ]ಳ್ಳದ್ರು[ಮಂ] . . . . . ಯ್ಯನೆ ತಮ್ಮಯ್ಯನನೊದಾನಿ ಕಲಿದೇವಂ ಸಾ  
ಕ್ಷರಾ-
- 17 ಗ್ರೇಸರಂ ತನಗಣ್ಣಂ ಗುಣರ[ತ್ನ]ಭೂಷಣ . . . . . ಸಂದಿರ್ದನೇಮಂಗೆನಲ್ಕ ನವದಾಚ . . .
- 18 [ಗೆ] ಭೂವಳಯದೊಳು ಪೇ[ಳ] . . . . .

No. 851.

(A.R. No. 287 of 1895).

ON A SLAB IN THE PANCHALINGADEVA TEMPLE IN THE SAME VILLAGE.

- 1 . . . [ಜಯ]ತ್ಯಾ ವಿಷ್ಣುತಂ ವಿಷ್ಣೋರ್ವಾ ರಾಹ[ಂ] ಕೋಭಿತಾನ್ವ ವಂ [||\*] ದಕ್ಷಿಣೋನತ-  
ದಂಪತ್ಯಾಗ್ರವಿಶ್ವಾನ್ತಭಿ-

<sup>1</sup> This inscription is engraved in continuation of the previous one.

- 2 [ವನಂ ವಪು]ಃ @ ಜಳೇ ವಿಷ್ಣುಃ ಸ್ಥಳೇ ವಿಷ್ಣುಃ ವಿಷ್ಣುಃ ಸ್ವಪ್ನೇ ವಿಷ್ಣುಃ -  
ವಿಷ್ಣು ಸ್ವಪ್ನೇ ವಿಷ್ಣು -
- 3 [ಮ]ಯಂ ಜಗತ್ ||
- 4 [©] ಸ್ವಸ್ತಿ ಸಮಸ್ತಭುವನಾಶ್ರಯಂ ಶ್ರೀವೈದ್ಯವಲ್ಲಭಂ ಕಾಳಂಜನಪುರವರಾಧೀಶ್ವರಂ ಡಮರುಗತೂ-  
5 ಯನಿಗೋಷ್ಣೇಣಂ ಕಳಚುರ್ಯುಭೂಜಬಳಚಕ್ವರ್ತಿ ತ್ರಿಭುವನಮಲ್ಲದೇವರ ವಿಜಯರಾಜ್ಯಮುತ್ತು-  
6 [ರೂ]ತ್ತರಾಭಿವೃದ್ಧಿಪ್ರವರ್ಧಮಾನಮಾಚಂದ್ರಾಕೃತಾರಂ ಸಲುತ್ತುಮಿರೆ || ರಾಮಾರಾಮವಿಕೇನ್ಮದಿಂ  
ನಿಖಿಳದೇವಾನೀಕ-
- 7 ದಿಂ ರಿಗ್ಯಜಾಸ್ರಾಮಾಥವೇಣವೇದಶಾಸ್ತ್ರವಿದಿತವ್ಯಾಪಾರಚಾ[ತು]ರ್ಯುರಿಂ ಶ್ರೀಮತೃಟ್ಟಜವಾ[ಧಿ]  
ಯಿಂಕೆ-
- 8 [ಣಿ]ಗಳಂ ಕಾಂತಾ ಜನಾನೀಕದಿಂವೇವಾತೂ ಸತೆ ಪೂಲಿ ಶಿಲೆವಡೆಗು[ಂ] ಪೂದೊಂಟವೊವೊಳಿಯಿಂ  
ಇನನಂ ತೇ-
- 9 | ಜದೊಳಂದ್ರನಂ ವಿಭವದೊಳಾಣಾಕೃನಂ ನೀತಿಯೊಳ್ಳೆನುವಂ ಚಾರುಚರಿತ್ರದೊಳ್ಳೆಳ[ಧಿ]ಯಂ ಗಾಂ-  
ಭೀರ್ಯದೊಳ-
- 10 ಳ್ ಧೈರ್ಯದೊಳ್ಳೆನಕಾವ್ರೀಂದ್ರನುನೆಯ್ ಪೂಲ್ವರೆನಿಪೀ ಸಾಸಿರ್ವರ ಖ್ಯಾತಿಯೊಳ್ಳೆನುಜಕ್ಕಳ್ವ-  
ಡಿಪಾಟಿ ಪಾ-
- 11 ಸಟಿ ಸಮಂ ಬರ್ಪುಂನ್ನ ರಾಧಾರ್ಥಿಯೊಳ್ || ಅಲ್ಲಿ || ಓರ್ವೊಪ್ರೋರ್ವೋರ್ಪುರಿಭಾವಿಸೆ<sup>1</sup> ಸರ್ವಜ್ಞ-  
ನ್ನೆಗರ್ದ . . . .
- 12 ಸ್ತಂಗಳೊಳಂದುವ್ವೀರ್ತಮಭಿವನ್ನಿಸೆ ನೂರ್ವಶ್ರೀಶಿವಯೋಗೇರಿಯೊಳ್ಳೆರಮೆಸೆದರ್ || ಅವರೊಳ್ ||  
ಭಾರ-
- 13 ದ್ವಾಜಕುಳಾಗ್ರಣಿ ಚಾರುಚರಿತ್ರಂ ವಿವೇಕಿವಾಚಸ್ಪತಿ ಕಂಸಾರಿ ಪದಕಮಳಭೃಂಗನುದಾರಂ ಪ್ರಭು  
14 ಮಾಳಪಯ್ಯುಪ್ಗಡೆ ಯೆಸೆದಂ || ಆ ವಿಭುವಿಂಗುವಿಯಿಸಿದಂ ಶ್ರೀವನಿತಾಪ್ರಿಯತನೂಜನಂನಂ ರೂ-  
15 ಪಿಂಭೋವಳಯಪ್ರಸ್ತುತ್ಯನೊಳಾವಂ ದೊರೆ ಕಾಳಮಯ್ಯುಸ[ಚಿ]ವೊತ್ತಮನೊಳ್ || ಆತನ ಕುಲವನಿತೋ-  
16 ತ್ತಮೆಸೇತೆಗರುನ್ದತಿಗೆ ರತಿಗೆ ಪೆಂಪಿಂ ಗುಣದಿಂ ಖ್ಯಾತಿಯೆ ನತಿಶಯಮೆನಿಸಳ್ಳೀತಿಯ ಕಣಿ ರೇವಿಯುಕ್ಕ-  
17 ನೆನೆ ಮೆಚ್ಚಿದರಾರ್ || ಆ ದಂಪತಿಗಳೊಗೆದಂ ವೇದಾಂತಪ್ರಿಯನನನ್ತಭಕ್ತಂ ಪೆಸರಿಂ ಶ್ರೀದಾಸಿರಾಜನುಂ-  
18 ನತನಾದಂ ವಿಖ್ಯಾತಕೀರ್ತಿ ಮಾತ್ತಂಡನಿಭಂ || ಚರಿತಂ ಸನ್ಮುನಿಮೂಳಸೂಕ್ರಮ[ಧಿ]ತಂ ವಾಗ್ಗೇವತಾ-  
ಮಂಗ-
- 19 ಳಾಭರಣಂ ಕೀರ್ತಿ ದಿಗಂಗಳನಾಕುಸುಮವಲ್ಲಿದಾಮವಾಪ್ಪಿಷ್ಕುಶಿಷ್ಕುರ ಬಯ್ಯಿಟ್ಟ ಸುವರ್ಣಮೆಂದೊ-  
ಡಿತರ-
- 20 ವೋಲ್ವಂನರಾಸ್ಸೆದೊಣೊತ್ಕರನಂ ಪಿಗ್ಗಡೆ ದಾಸಿರಾಜನನುದಾರಶ್ರೀಸುರೋರ್ವಿಂಜನಂ || ಸಹಜಂ  
ಸತ್ಯವು-
- 21 ದಾರಮನ್ವಯಗುಣಂ ಸ್ವಾಭಾವಿಕಂ ಸದ್ಗುಣಗ್ರಹಣಂ ನೀತಿ ನಿಸರ್ಗವಾತ್ಮಕುಲಧರ್ಮಂ ಚಾರುಚಾ-  
22 ರಿತಮಿಷ್ಟಹಿತಾರ್ಥಂ ನಿಜಜೀವಿತವ್ಯಮಳವಟ್ಟಾಮಾತ್ರಶಕ್ತಿತ್ರಯಂ ಸಹಜಾತಂ ತನಗಂದಡಿಂ ಪರಿ-  
23 ಯಾರ್ ಶ್ರೀದಾಸಿರಾಜಂ [ಬ]ರಂ || ರತಿಯಂನ[ಳು]ರೂಪಿಂ ಭಾರತಿಯಂನಳವ್ಯಾಪ್ತಿಗಳಸೆದಿಂ ಸೌಷ್ಠ-  
24 ವದಿಂ ಕ್ಷೀತಿಯೆ ನಳವ್ಯಾಸಿಯೆ ಕುಲಸತಿಯೊಳೆಲೆನಾರಿಯನ್ತುನೊನ್ತರುಮೊಳರೇ || ಕ್ಷೀರಸಮುದ್ರ-  
25 ಮನ್ದನದೆ ಪುಟ್ಟಿದ ಲಕ್ಷ್ಮೀಯ ರೂಪಿನೊಳ್ಳೊಯೊಳ್ಳೊಯೊಳ್ಳೊಂದಿನಿ ನ್ನ ಪತಿಭಕ್ತಿಯ ಪೇರ್ವಿಯೊಳಿಂ-  
26 ಪುವೆತ್ತ ವಾಗ್ವಾ[ತಿ]ಯ ವಾಗ್ವಿಳಾಸತಿಯೊಳ್ಳೆ ಪೋಲ್ವೆಗೆವಂದಳ[ಂ\*]ದೊಡಿನಾರಣೆ ದಾಸಿರಾಜನ  
ಮ-
- 27 ನೋರಮೆ ಭಾಗಲೆಗೀ ಧರಿತ್ರಿಯೊಳ್ || ತತ್ಪುತರ್ || ಗೃಹದೊಳ್ಳೆ ಲಕ್ಷ್ಮೀಮಹೋತ್ಸವಂ ಚರಸು  
28 ನಿಂದೆಳ್ತಂನ ತದ್ವಕ್ತದೊಳ್ಳೆಹಿಮಾಳಂಕೃತಯಪ್ಪ ಪಿಂಗ್ವನಿತಯಿಟ್ಟಳ್ತಂನ ಸೆತ್ತೀರ್ತಿ ಸೇತುಹಿಮಾ-  
29 ದ್ರೀಂದ್ರದೊಳೆಯೆ ತೀನಿದಳೆನಲಪ್ರವಾನ್ಯನಾಗಿಟ್ಟನೆ ಮಹದೇವಪ್ರಭು ದಾಸಿರಾಜತನಯಂ  
30 ಸೌಜನ್ಯರತ್ನಾಕರಂ || ಧ್ರುವನಂನಂ ಧೈತಿಯೊಳ್ಳೊಜಭಿವನಂನಂ ವಾಗ್ವಿಳಾಳೆಂನಮಾಧವನಂ-  
31 ನಂ ನಿಜಮೂರ್ತಿಯೊಳ್ಳೆಚರನಂನಂ ದಾನದೊಳ್ಳೊಂಭಿಸಂ ಭಿವನಂನಂ ಸುಚರಿತ್ರದೊಳ್ಳೆಳಧಿಯಂ-

<sup>1</sup> The third letter of this verse is redundant. It must be omitted







- 13 ಫಲತರು ಕೊಬ್ಬಿಪಬ್ಬಿಪದೆ . . . ಳಯೆಹತಮಾನ . . . . .
- 14 ಗಿ . . ನಾವಳಯಲ್ಲಿ . . . . . ಳಗಳ . . . [ಚಾ]ಳಿಡುಸು .
- 15 ಲುಮುಲಿವುತ್ತಿರ . . . . .
- 16 . ಚರಿತ . . . . . ಪೊಸವ .
- 17 ಗಿಲೆವೆಸರಂ . . . . . ಶಾಸ್ತ್ರ)ಪುರಾಣವೇದಸಂಯು-
- 18 ತರೆನ . . ಸತ್ಯ) . . . . . ಭಾಗ.
- 19 ವಕೋತ್ತಮ . . ಕ್ರಿತಾತ್ಮ . . . . . ಸೂತ್ರಪದಿಂಬರನ . . ಪಾರಗರು .
- 20 ಮನಮನೆಯೊಳಗ್ನಿಹೋ . . . . . ಯಿಳಾದೇವತಾಚ್ಚನೆ . . . ಯಮನಿ ಮನೆಯೊ-
- 21 ಳತಿಥಿಪೂಜನೆ . . . . . ತರಂ ರಕ್ಷಿಸರ್ಕಡ-
- 22 ಳೆಸಿ ದಿನಾಂತದ . ಕೆಕೂರ್ತಿ . . . . . ನೂಟಿಪ್ಪದಿಂಬ-
- 23 ರಿಂಪೆಱಗ್ನಂಟಿ|| . . . . . ಸತ್ಯನಾಕ್ಯಂ . . . . .
- 24 ಗಿಲೆಗಾ . ಪಾನರ್ಣ[ಱಿ]ಪ್ಪ[ದಿಂಬ]ಕೈತಿ . . . . . ರು||ಅಲ್ಲಿ||ಧನಧಾನಾಧಿಸಮಸ್ತ-  
ವಸುಚಯ
- 25 ಮಂ ಸನ್ಯಾಸನಂ ಮಾಡಿ ಸ . . . . . ಪ್ರಿಯಸುಖಗಳುಮ . . .
- 26 [ಳ]ಮ[ಪ್ಪು]ವೆಸ್ತುಪದದೊ[ಳಂ] ಧ್ಯಾನಾಽರೂಡಾತ್ಯರಾಗಿನಿಂ [ಕೂಡೆ] ಗಣಂಗಳಂ ನಾ[ಲ್ಯ]ವೇದ
- 27 ತ್ತಿ[ತ್ರ]ರು || ಅನೆನಿಸಿದೇಕದಂಡಿಬ್ರತಿಗಳಪ್ಪ ಗೋವಿಂದಪ್ರಿಯಸ್ವಾಮಿಗಳು ಶ್ರೀಗೋಪಾಲದೇವ .
- 28 ಮುಹೂರ್ತದೊಳು ಸುಪ್ರತಿಷ್ಠೆಯಂ ಮಾಡಿ ಆಪೇವರಂಗಭೋಗಕ್ಕಂ [ನಿ]ವೇದ್ಯಕ್ಕಂ . . . . .
- 29 ನೆಯಶಿವರ್ವರಿಸಂವತ್ತರದ ಆಶಾಢದಮಾವಾಸ್ಯೆ ಸೋಮನಾರ ಸೂರ್ಯ್ಯಗ್ರಹಣ ಪುಕ್ಯ[ಮಿನಕ್ತ]-
- 30 ತ್ರ ಬ್ರಹ್ಮೀಪಾತದಂದು ಶ್ರೀಮದನಾಡಿಜನಮೇ[ಜ]ಯನ ದತ್ತಿಯಗ್ರಹಾರಂ ಹೊಸನಡಂಗಿ[ಲಿಯ]. . .
- 31 . ಹಾಜನಂ ನೂಟಿಪ್ಪದಿಂಬರ ಕಯ್ಯಲು ಸಬ್ಬಬಾಧಾಪರಿಹಾರವಾಗಿ ಸರ್ವಮಾನ್ಯ[ಮಂ] ಪಡೆದು
- 32 [ಗೊ]ಟ್ಟು ಗಂಜಿಗೇಟಿಯಕುರುವದ ಹಳ್ಳಗೂತ್ರತೆಂಕ ಅಡಿಕೆದೊಂಬ ಕಮ್ಮು \* . . ಬಡಗಣರೆ  
ಆಯ-
- 33 ತರಣಸುಗೆ ಗೂಳ[ಮೆ]ನಾಯಕರ ಕರ್ತದ [ದೆ]ಳಯ ಕೆಯಿವತ್ತರು ನಾಲ್ಕು ಆ[ಣ]ಮೂ . . . . .
- 34 . ಕರ್ತದ ಕೊಳ್ಳಿಯದೇವಣ ಬಿಟ್ಟು ಎರೆಯ ಕೆಯಿ ಮತ್ತರು ೪ . . . ಯಂ ಭೋಗ . . .
- 35 ಬ ಕುಂಬಾಱಗಱ[ವೊ]ಳಗಣ ಮೂಲಿಗವಾನ್ಯದ ಮೇಕ್ಕೆ ಮತ್ತರು \* ಮೊರಡೆಗಟ್ಟದ ಕೆಳಗೆ ಹ .
- 36 ನೂಡಿತಮಡಮಯ[ಲ್ಲಿ] ಸಾವಣಭ[ಟ್ಟ]ರ ಭಟ್ಟತೊಟ ಗದೆ ಕಮ್ಮು ೨೪೦ ಗೊಪ್ಪಯಕಟ್ಟಿದ ಕೊಳ[ದ]
- 37 ಡ್ಡೇಶ್ವರದೇವರ ಸ್ಥಳದಿಂ ಮೂಡಲು ನಂದಿಯ ವಾಸುದೇವನಾಯಕರು ಬಿಟ್ಟು ತೊಟಗಟ್ಟು ಕ(೦)-
- 38 ಮ್ಮಂ [ಗೂ]ಳಮಿಗೇರಿಯ ಮೂ[ಡ]ಣಕಡೆಯ ಸಾತಿಮಿನಾಯಕರ ಕೊಡಗ . . ನಡಬಡಗ-
- 39 ವಾಗಲಮನೆ ೦ ಕೊಳಚೆಯಲು ಮೊರಡೆಯ ರಾಮದೇವನಹಳ್ಳದಿಂ ಮೂಡಲು ಬಿಟ್ಟು [ಎರೆ]ಯ
- 40 ಕೆಯಿ ಹಿರಿಯಕೋಲಮತ್ತರು ೧ ಕಳಚೆಯಲು ಮೊರಡೆಯ ಕೇಸವದೇವನಂ ಮೊರಡೆಯ
- 41 ಗಣಸಯ್ಯನಂ ತಮ್ಮರ ಕಲಿದೇವರ ಕೆಯ್ಯ ಸ್ಥಳದಿಂ ಪಡುವಲು ಬಿಟ್ಟು ಎರೆಯ ಕೆಬುಕಮ್ಮು ೪3.
- 42 ಬಸುರಿಕೋಡಲು ಜನಾರ್ದನಭಟ್ಟರು ಮೂಕಗವುಡನ ಕೈಯ್ಯಲು ದಾನವಂ ಪಡೆದು ಬಿಟ್ಟು ಕೆಯಿ
- 43 ಅಡ್ಡದಾರಿಯಿಂ ಮೂಡಲು ಅಕ್ಕಸಾಲೆಗೆಯ್ಯಿಂ ಬಡಗಲು ಹಿರಿಯಕೋಲಮತ್ತರು ದೇವರ ತೋ-
- 44 ಟದಡಕೆಗೆ ವೂರಾಯ ಸುಂಕ ಮಾನ್ಯ ದೇವರತೊಟದ ಗೊಡೆಗೆ ಕರವಡೆ ಮಾನ್ಯ ಅಧಿತ್ಯ ನಹಳಯ್ಯು  
[ಮೇ]-
- 45 ಲಣ ಕೆಟಿಯಕೆಳಗೆ ಮಾಡಿಮಯ್ಯನಾಯಕರು ಬಿಟ್ಟು ಗದ್ದೆ ಮತ್ತರು ೧೨ ಯಿಂತಿ ಧನ್ಯುಮಂ ಪ್ರತಿ-
- 46 ಪೂಳಿಸಿದವರು ಪ್ರಯಾಗೆ ವಾರಣಾಸಿಯೆಲೆ ಸಹಶ್ರಬ್ರಹ್ಮಣರಿಗೆ ಸಾಹಶ್ರಕವಿಲೆಯ ಕೋಡು
- 47 ಕೊಳಗುಮಂ ಸುವರ್ಣ[ದಲು] ಕಟ್ಟಿಸಿ ಕೊಟ್ಟು ಫಲಮಂ ಪಡೆವರು ಈ ಧನ್ಯುಮನಳದವರು ಬ್ರಾಹ್ಮಣ-  
ಣರುಮಂ ಕ-
- 48 ವಿಲೆಯುಮನಾ ಸ್ಥಳದಲು ಸ್ವಹಸ್ತದಲಳದ ಪಾತಕದೋಷಮಂ ಪಡೆವರು||\* ಸ್ವದತ್ತಂ ಪರದತ್ತ<sup>1</sup>

<sup>1</sup> The last line is not seen on this side of the stone.

## No. 857.

(A.R. No. 293 of 1895).

ON A STONE FROM KARANAI (NEAR KADAMBATTUR) KEPT IN THE SAME PLACE.

- 1 . . . . .
- 2 . . . . . ன் அநிராயவிவானன்
- 3 . . . . . க்குத் தம்புவ[ராய] கண்டன் ஸ்ரீவிரு-
- 4 . . . . . உடையர் குமாரஸ்ரீவிரகம்ப[ண]
- 5 . . . . . வ்யுதிவீராச்சியம் பண்ணி [அ]ருளா-
- 6 . . . . . யக வருஷம் நாலாயிரத்து ந[ா]நூற்று [எழு]பத்த-
- 7 . . . . . ங்கிய ஸகாஷ்ய ஆயிரத்து இருநூற்று தொண்ணூற்று முன்-
- 8 . . . . . செல்லாணி[ன்\*]ம விவொராயிக்யுக் வஷ-த்து மியக-
- 9 . . . . . அபரபகூத்து பணமியும் புதன்கிழமை-
- 10 . . . . . ற அவிட்டத்து நாள் மஜதளவிவானன் [ஸ]
- 11 . . . . . ராயகண்டன் தம்மையையக்கர் காட்ட-
- 12 . . . . . [க]ரட்டுகொட்டத்து கிழெக்காரணெ ஆந த-
- 13 . . . . . ச்சதுஷ்டிமங்கிய னொறொதிகளாந வ[ர]த-
- 14 . . . . . யூர் வதுஸ்யமியும் உன்பட உகவ-வ-ய-ய-ய-ய-
- 15 . . . . . க்கு குடுத்தொம் இத்தம்-
- 16 தாந[த்\*]தக்கு [வி]ரொ[த]ம் பண்ணினார் உண்ட[ட]ரகி[வ்] க-
- 17 [ங்]கை[த]க் கரையில் குரால்பசு கொள்ளுன் பாவம் -
- 18 [காள்ளக்] கடவ[ான்] [||\*]

## No. 858.

(A.R. No. 294 of 1895).

ON A STONE FROM CHINGLEPUT, KEPT IN THE SAME PLACE.

- |  |  |
|--|--|
| <ol style="list-style-type: none"> <li>1 சுவ[ஸ்தி*]ஸ்ரீ [  *] ஸ்ரீமன்மகாமண்ட-</li> <li>2 லெசுவர ஸ்ரீவிரவெங்கட-</li> <li>3 பதிராயதெவமகாராயர் பிறுதி-</li> <li>4 [விரா]ச்சியம் ப[ண்*]ணி அருளாநி-</li> <li>5 ன்றசக-</li> <li>6 ஈத்தம் துரொ[ந]யிசு மெல் செல்-</li> <li>7 லாநன்ற சவமிய வருஷமும் பி-</li> <li>8 ஷபமாதமும் ரெவதியும் எகாதெ-</li> <li>9 சியும் சக்கிரவாறமும் பெற்ற பி-</li> <li>9 ந்த நாள் செயங்கொண்ட தெ[ர]-</li> <li>10 ண்டமண்டலத்து புலியூர்-</li> <li>11 கொட்டத்து சுரத்தூர்[காட்டி]-</li> <li>12 லக்க தார் வசு பாதெவம-</li> <li>13 ண்டலகிறமான பொழிச்-</li> <li>14 சலூரில் மயிலாப்புரத்து</li> <li>15 சாலீ வசவயந்மகன் கா-</li> <li>16 னவியப்பர் அருளப்பா உ-</li> <li>17 டையார் கொயில் கட்டிபி-</li> <li>18 திஷ்ட்டை பண்ணுகையி-</li> <li>19 ல் வெங்கடபதிராய[ர்சு] பு-</li> <li>20 ண்ணியமாக [சத்தி] எல்-</li> <li>21 லப்ப நாயக்கா தன்மசாத-</li> <li>22 னம் பண்ணின விபரம்</li> <li>23 [க]ம்மட [உ]ம்பளிகை கி[ரு][ம*]</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>24 ன பொழிச்சலூர் கொயிலு-</li> <li>25 சூ விட்டு தெவகொல்லை</li> <li>26 யும் சுறறுபாத்[த] மெடும் கு-</li> <li>27 சவன் பள்ளமும் உ[ம்பளி]-</li> <li>28 [யு]ம் காணிகணக்குகா-</li> <li>29 வல் மற்றும் உண்ட-</li> <li>30 னான ச[வ]ராயி சுதந்திரமும்</li> <li>31 சூ[டு]சமையும் அருளி-</li> <li>32 பிசுபர உடையார்க-</li> <li>33 கு பூசை நவித்திய-</li> <li>34 த்துக்கு ச[ந்]துராயத்-</li> <li>35 துவரைசூம் சறுவ ம[ரநு*]-</li> <li>36 மாக தர(க்)க்கடவதாக-</li> <li>37 வும் [பிம]த புண்ணிய-</li> <li>38 த்சூ யாதொருவன் அ-</li> <li>39 கீதம் பண்ணினான் [அ]</li> <li>40 வந் கெக்கையிலெ குராம்-</li> <li>41 பசவை கொன்ற தொஷ-</li> <li>42 த்திலெ பொக கடவனாக-</li> <li>43 வும் பிம்படிக்கு பல்லாபுர-</li> <li>44 ம் உடையார் பொழிச்சலூ-</li> <li>45 ர் ஊர்கணசூ தா[ண்ட]</li> <li>46 [யர்] மகன் சின்னூ எ-</li> <li>47 முத்து [  *]</li> </ol> |
|--|--|

மா-

## No. 859.

(A.R. No. 295 of 1895).

ON ANOTHER STONE KEPT IN THE SAME PLACE.

- |    |                              |    |   |
|----|------------------------------|----|---|
| 1  | நிலகங்கரையன் [ஓலை]           | 11 | நாபனார் ரிரயண்ணப்பெரு-                    |
| 2  | அரும்பற்றிவா . . . கண்டு     | 12 | மாளுக்கு திருவிடையாட்ட[மா]-               |
| 3  | . . . . . களூர் காணி-        | 13 | க நாம் விட்ட செம்பாதி நிக்கி              |
| 4  | நிலத்தெவதானம் திமுறை . . .   | 14 | அல்லாத செம்பாதிபும் திரு[வ]-              |
| 5  | டையா[ரும்] துற்கை இறை-       | 15 | ல்லிக்கெணித் தொன்று . . .                 |
| 6  | இனி பிடாரி இறைகளு நிக்கி வி- | 16 | கநாயனார்க்கு இரண்டாவது                    |
| 7  | ல்லாத விளைநிலத்திலும் . . .  | 17 | மார்கழிமாத முதல் திருவிடை-                |
| 8  | கொல்லை நிலத்திலும் நத்த      | 18 | யாட்டம் ஆக விட்டொம் இன்-                  |
| 9  | த்திலும் இரண்டாவது மார்க-    | 19 | னாள் முதல் இக்கொயிந்தா-                   |
| 10 | ழிமாதமுதல் திருநாமத்து       | 20 | னத்தார்க்கு . . . கடமை <sup>1</sup> . . . |

## No. 860.

(A.R. No. 296 of 1895)<sup>2</sup>.

ON ANOTHER STONE IN THE SAME PLACE.

- 1 . . . . . யாண்டை துவாராயிற் . . . . .
- 2 . . . . . யான் குடுத்த [வெ]ள்ளித் தாலம் பத்தும் வெள்ளி வட்டகை [ப]த்-  
[து]ம் . . . . .
- 3 . . . . . வான் அரிய இருபதிநாழியும் அட்டி அமிது செய்வான் முந்நாழி நாழி-  
[யால்]
- 4 . . . . . டி தெங்காயும் நாழி உப்பும் அடுமவனுக்கும் விறகிடுமவனுக்கும் அவி இரு-
- 5 . . . . . திக்கும் வெண்டு அகினுக்கு வெண்டும் பொன்னும் அட்டபந்தம் இடு-  
அகினுக்கு வெண்டு-
- 6 . . . . . ர் தினுக்[கெ]ய் முக்கா . . . . . நியதி முந்நாழி நாழி[யா]ல் மு[வு\*]  
ழக்கு . . . . . ய[ட்]ட திரு . . . . . ழி-
- 7 . . . . . ப்பான் ஐ[ரா\*]பலம் புனியும் திருப்பவிபுரம் புது அளவை பொதைக்கும்  
புண்ணியி-
- 8 . . . . . ங்கொள்வானு வெண்டு அதுவும் கொற்றக்[குடை] எடுக்கு அவகளுக்கு  
வெண்டு அதுவும் சிதா-
- 9 . . . . . ண அடிகள்க்கும் கொடுக்கும் புடவைக்கும் நபனஞ்செய்யுந் நாள் ஒன்-  
பது . . . . . மா-
- 10 . . . . . ல்லும் அரிய வெவான முந்நாழி நாழியால் இருநாழி உழக்கு அரியும்  
கலயத்தின்மேல்
- 11 . . . . . ரவகளுயாழுவொன் இருபுடவையும் இருசுடத்தினுக்கு அடி அவொன்  
இருநாழி அரியும் இட
- 12 . . . . . க்கும் [ஆத்]கிசயத்து செய்யுமனுக்கும் பாராயணஞ்செய்யு [அ]வனுக்-  
கும் இவர்கள் முவாக்கும்
- 13 . . . . . ருரியககுத்து இரவிச்சரத்து வாதல் காட்டிவிள் அடுஅகினுக்கு  
வெண்டு அ-
- 14 . . . . . ஆட்டி அஞ்சு காணம் பொன் வைப்பெ இரணைக்கும் குச்ச ஆட்டி  
ஒன்றரைக் காணம் பொன்
- 15 . . . . . டத்தினுக்கும் அரிக்கும் விரித்திக்கும் வெண்டும் பொன் கணககு கண்டு  
நூற்றெழுபதா மாண்டு
- 16 . . . . . யும் மெ[வழுத்துடைய இறவி செந்தனும் . . . . .

## No. 861.

(A.R. No. 297 of 1895)<sup>3</sup>.

ON ANOTHER STONE FROM CHINGLEPUT KEPT IN THE SAME PLACE.

First face.

- |   |                               |   |                     |
|---|-------------------------------|---|---------------------|
| 1 | ஸஸி ஸ்ரீ[  *] சி <sup>1</sup> | 3 | வத்திகள் [ஸ்ரீ]விர- |
| 2 | புவனச்சககர-                   | 4 | ராசெந்திரசொழ-       |
|   |                               | 5 | தெவற்கு யாண்டு      |

<sup>1</sup> The last three lines are seriously damaged.<sup>2</sup> The stone is mutilated.<sup>3</sup> Marks of a *triskula*, kettle, goad and dumb-bells are engraved on the top of this inscription, one on each face.

- 6 அஞ்சாவது இஷ்.  
7 பகாயற்று பூர்வப-  
8 க்ஷத்து திரிதிரையயு-

*Second face.*

- 9 [ம்] நாயற்று[க்]-  
10 கிழமையும் டெ-  
11 பற்ற புணர்யூச-  
12 த்துநாள் ஜெய-  
13 ங்கொண்ட  
14 சொழமண்-  
15 டவத்துப் புலி[யூ]-  
16 ங்கொட்டமான குலொ-  
17 த்துங்கசொழவளனாட்-  
18 டெ சுரத்தூர்நாட்டுத்  
19 தண்[ணி]ஆலத்தூர் கீ[ழ்]  
20 பாற்கெல்லை இட்டி[க்]-  
21 [கி]ழ்பாட்டு எல்லைக்கு  
22 மெற்கும் தென்பாற்-  
23 கெல்லை பல்லாபுரத்-  
24 தான் எல்லைக்கு வ-  
25 டக்கும் மெல்பாற்-  
26 கெல்லை பமமலெ-  
27 ல்லைக்கு கிழக்கும் வட-  
28 பாற்கெல்லை பொழிற்-  
29 செலூ ரெல்லைக்கு தெ-  
30 ற்கும் இன்னாற்பாற் கெ-  
31 ல்லைக்கும் உட்பட்  
32 நன்சை புன்சை நத்-  
33 [தமு]ட்பட்ட நிலங்களில

*Third face.*

- 34 தெவ-  
35 தானம் திரு-

- 36 விடையாட்டம்  
37 கிக்கி இவ்வூர்  
38 திருவண்ணாமலை-  
39 யில் அழியாவிரதங்கொண்-  
40 டான் மடத்தஞ் மடப்புற-  
41 மாக இன்னாள்  
42 முதல் கடமையும்  
43 ஆயமும் வெட்டிஅ-  
44 ரி முக்கை அரிப் பாடிகா-  
45 வல் காசுகடமையும்  
46 உட்பட்ட அனைத்-  
47 தாயங்களும் ஆசவி-  
48 கன்பெராற கடமை-  
49 யும் புறக்கலனைக்க-  
50 டமையும் உட்படக்  
51 கொடுத்தொம் இ-  
52 ப்படி சந்திராதித்தவ-  
53 ரை செல்வகாகச்  
54 சொன்னொம் பஞ்சநதி  
55 வாணன் நிலகங்-  
56 கரைய(ன்)னென் இ-  
57 த்தன்மத்[து]க்கு @-  
58 ங்கனம் [நி]னைப்பா-  
59 (ா)ன் கெங்கைக்கை-  
60 ரயிற் குராற்பகக டெ-  
61 கானரூன் பாவங்-

*Fourth face.*

- 62 கொள்வான் இது  
63 ஸ்ரீராமேஸ்வர ரா-  
64 கெஷ [||\*]

**No. 862.**

(A.R. No. 298 of 1895).

ON ANOTHER STONE KEPT IN THE SAME PLACE.

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

باغ راحت بخش گلزار ارام را توامان \*  
بانیش خان جهانگیر است با تمکین شان \*  
سبزه اش میناوش گلهاش همگون سیم و زر \*  
باغ مینا مال تاریخش خرد گفتا آزان \*

منه ۱۱۰۴ \*

*Romanized text.*

Bismi 'llahi 'l-rahmāni 'l-rahīm

Bāghī rāhat bakhsh gulzāri iram ra toāmān.

Bāniyash khāni Jahāngīr ast bā tamkīngshān.

Sabzā,sh mīnāwash gulhash hamekon simo zar.

“Bāghī minā” cāli tarikhash khīrad gufta azan.

## Translation.

In the name of God, the merciful and compassionate.

This delightful garden, a twin of the garden of Paradise.

Its founder is the world-conquering (Jahangir) Khan, with dignity and majesty.

Its verdure is like enamel' its flowers like silver and gold.

Hence wisdom composed the chronogram: "Enamelled garden."

1104 A. H. — 1692 A. D<sup>1</sup>.

## No. 863.

(A.R. No. 299 of 1895).<sup>2</sup>

ON ANOTHER STONE IN THE SAME PLACE.

1 சுவர்த்தி [||\*] மூமன் மஹ[||\*]-  
 2 மண்டலெஸ்ஸர சகலகு-  
 3 ண சமபன்ன அச்சுத்தெ-  
 4 வமகாராயா [பிறுதிந்]ரா-  
 5 [ச்சியம்] பண்ணி அருளாநி-  
 6 ன்ற சகாத்தம ஊசாநி[ய] முன]-  
 7 [நி]ன் மெல செலலாநின்ற வி-  
 8 கு[று]தி சங்லதசரத்தக கறா-  
 9 டக நாயற்று  
 10 பூறுவபகூத்து தீரயொ-  
 11 தெசியும் சொமவாரமும பெ-  
 12 ற்ற பூசத்து நாள் அச்சுதரா-  
 13 யற்கு தனமமாக நந்திபுரம  
 14 புதுப்பாக்கிழார் ஏகாமபர-  
 15 நாதர் [விடு]வித்த[க] கொண்-  
 16 டு தன்மசாதனம பண்ணி-  
 17 னை விபரம் திருமலைநாயக்கர் நா-  
 18 . . . காளத்திசுர நாயக்கா தாரா-  
 19 [பூறு]வமாக நமசிவாம் நாயக்க-  
 20 ர் விடுவித்த செயங்கொண்ட-  
 21 சொழமண்டலத்து புலியூர்-  
 22 கொட்டத்து சரத்தூர் நாட்டு[த் த]-  
 23 [ண்டல் பு]ற்றுச் சிர்மை யிரண்டும  
 24 [பச்சல் சிர்மை] ஒன்றும் நயினு-  
 25 ரா . . . வினை தித்த தம்பிரானா . . .

26 . . . திருப்பணிகு சந்திரூதித்-  
 27 தவற மப்பாம[ல\*] நடத்தக்கடவதா-  
 கவு-  
 28 ம் யிந்த தனமத்துக்கு அகிதம நி-  
 29 னை . . . . . கை கரை-  
 யி-  
 30 ல் கொப்புராமணாகளைக கொளற  
 31 தொஷத்திலெ பொககடவாகளா-  
 32 கவும் யிவை காளத்திசுர நாயக்கர்  
 33 எழுத்து யிந்த தன்மத்துக்குக் கூ . . .  
 34 அஷ்ட[மநு] முந்தி புரிசைகிழ[ார்]  
 . . .  
 35 னையா நயினார் லி ஆவுடை நயினார்  
 36 லி திருஆரா லி மலலப்பா திலதக்கு  
 37 டையார தம்பிச்சரா உள்ளிட்டார  
 [சம்]-  
 38 பரம்பாக்கிழார் சிளியூர் உடையார்-  
 . . .  
 39 . . . உள்ளிட்டார் இப்படிக்கு யிந்த  
 தன்-  
 40 ம சாதனம் எழுதினவன  
 41 ஊர்கணக்கு பலலாபுரமு-  
 42 டயார பொனனாங்கட்டி வீரர் எழு-  
 து [||\*]

## Nos. 864 to 866.

(A.R. Nos. 1 to 3 of 1896).

ON THREE STONES AT KILMUTTUGUR, GUDIYATTAM TALUK, NORTH ARCOT DISTRICT.

Published in the *Epigraphia Indica*, Vol. IV, pp. 177 ff.

## No. 867.

(A.R. No. 4 of 1896).

ON THE NORTH WALL OF THE NAGESVARA SHRINE AT AMBUR,

VELLORE TALUK, NORTH ARCOT DISTRICT.

1 ஸுவா [||\*] மூமன் மஹா-  
 2 ண்டலெசுர அரிய-  
 3 ராயவிபாடன் ஊர்-

4 டெஷுக்கு தப்புலரா-  
 5 யாகண்ட முவராயா-  
 6 கண்டன் கண்டநாடு

<sup>1</sup> I am indebted to Mr. G. Yazdani, M.A., the Government Epigraphist for Moslem inscriptions for text and translation of this inscription.

<sup>2</sup> This inscription is very much damaged.

- 7 கொண்டு கொண்டகாடு
- 8 குடாதான் மஜுவெட்டை
- 9 கண்டருளிய ஸ்ரீவிரவரதா-
- 10 பில்லிகாஜி-ஊனதெவீஹா[ரி\*]-
- 11 இராயர் குமா[ரர்] இராசசெகரி-
- 12 ஹாஇராயர் விவ்ஹாஸனத்து
- 13 ஸ்ரீன்ஹாரிண்டலெஸூர-
- 14 ஷிவிநிஸூர கண்டகட்டாரி
- 15 [ச]ராவ நரசிங்கயதெவீஹா-
- 16 அரசுகள் தன்மத்து சென்னய-
- 17 தெவீஹா அரசுகள் பரிபா-
- 18 லனத்து சகாலயு சூநாக[ய]-

- 19 ற்றின்-
- 20 மெல் செவ்வாநின்ற
- 21 சறுவதாரி சவ்வல்வா-
- 22 த்து மினநாயற்று பூசு-
- 23 வபகூத்து பஞ்சமி
- 24 ஷுஹஸூதிவாரம்
- 25 பெற்ற புணர்பூசத்து கா-
- 26 ள் செயகுகொண்டசொ-
- 27 ழமண்டலத்து படுவூர்கொ-
- 28 யத்து படைவிட்டு இராச்சி-
- 29 யத்து கரைவழி அனபு-
- 30 ழகூர்<sup>1</sup>

### No. 868.

(A.R. No. 5 of 1896).

ON A STONE SET UP NEAR THE MANDAPA IN FRONT OF THE SAME SHRINE.

- 1 [ஸூ]வீ ஸ்ரீ [||\*]
- 2 சிவ்வ-
- 3 [ந]ச்சக்கர[வ]த்
- 4 திகள் ஸ்ரீகுலொத்து-
- 5 ங்கசொழ்தெவற்கு யா-
- 6 ண்டெ யெடு வது [ஐ] யுசூ-

- 7 நடாமைபூர் ஆளு-
- 8 டையா[ர்] திருநாகிஸூரமுடை-
- 9 யா[ர்\*]க்கு சிபவி எழுந்தருளு-
- 10 கைக்கு சித்திரமெழிப்-
- 11 பெ[ரிய]நாட்டொ[ர்\*] தத்தா-
- 12 யரங்கம் வைத்துக்குடுத்த<sup>2</sup>

### No. 869.

(A.R. No. 6 of 1896).

ON THE NORTH WALL OF THE SAME MANDAPA.

- 1 ஸூவீ ஸ்ரீ [||\*] பொசள விரவல்லாளதெவற்கு க்ராதவ்வ[க்]வாரத்து புரட்ட[ரசி] மாதம் முதற் தியதி ஆண்மைபூர் உடையார் திருநாகிசூரமுடைய நாயநாற்கு [ஸூவீ ஸ்ரீமனு மஹாவ்யாந(ம்) மண்டலிக தெண்[ட\*]னையக்கர் தெவதானமாக வலு ம[ரணி]யமாக இவ்வூரில் வல்லாசமு-
- 2 த்திரம் எரிநீர் பாயும் நிலத்து . . . . . [தி]ருந்துப்பூட்டையில் குழி ஆயிரமும் . . . . . ண்டையில வட்டமும் வண்ணன் கழுவலும் உட்பட தடி- அஞ்சிநால் குழி எண்ணூற்று எழுபதும் ஆக குழி ஆயிரத்து எண்ணூற்று எழுபத இக்கொயில் தெவடியாரில் வெங்காட்டுப் பிள்ளையான வல்லான வென்ற மாணிக்க

### Nos. 870 and 871.

(A.R. Nos. 7 and 8 of 1896).

ON TWO STONES SET UP IN THE KANGARETTIKKA STREET IN THE SAME VILLAGE.

Published in the *Epigraphia Indica*, Vol. IV, pp. 180 f.

### No. 872.

(A.R. No. 9 of 1896).

ON A BOULDER NEAR THE TANK AT SHOLINGHUR, WALAJAPET TALUK, SAME DISTRICT.

*Ibid.* pp. 221 ff.

<sup>1</sup> Incomplete. The portion from lines 20 to 30 is only an eye-copy of the inscription as that part could not be copied being obstructed by a pillar.

<sup>2</sup> This inscription is left unfinished.

<sup>3</sup> Incomplete. On the right side of this inscription is engraved the following :—

- 1 நன்செ யளவு கொல்
- 2 கொடி முதல்.



## No. 873.

(A.R. No. 10 of 1896).

ON A STONE NEAR THE NARASIMHASVAMIN TEMPLE IN THE SAME VILLAGE.

- 1 ஸ்ரீ [ஹ்] . . . . .
- 2 தெத்தற் கெல்லை கிழ்பாற் கெல்லை எச்சம்பி(க்)க்ரமவித்தர் ஸ்ரீயின் மெற்கும் தென-  
பாற் கெல்லை மடுவின் வடக்கும் மெலபாற கெல்லை மறுவிக்க . . கிழக்கும் வட-  
பாற் கெ-
- 3 ல்லை பங்குகெளின் தெற்கும் இந்நாற்பால் வெல்லைக்கும் நடுபட்ட நிலம் உண்ணிலம்  
மொழிவின்றி இவ்வூர்க் கழி அளக்குங் கொலால ஆயிரத்தை[னா]று குழியும்
- 4 அகமனையும் படுவூர்க்கொட்டத்து காலதிப்பாக்கமாகிய அவனிநாராயணவகுவெட்டி-  
மங்கல மியா[னா]ம் கணத்தாருள் ஈறனுடு ச[ண]வீழ்ச்சிற் கரீவி(ய்)-
- 5 த்தலட்டர் மகன் ஆதி[த்\*]தெவகரீவி(ய்)த்தலட்டர்க்கு லட்டவூத்தியாக இவன் பக-  
கல் இறைஉரவுமும விலைஉரவுமும ஆக இருபதிக் கழைஞ்சு பொன்(ங்)-
- 6 கொண்டு இவ்விருபதின்(ங்) கழைஞ்சு பொன்னுக்கும் எப்பெறப்பட்ட இறையும்  
சொறுமாட்டும் அமச்சியும் வெட்டியும் உ[வ]கையும் வி[ஹ்]கியும் மற்றும்
- 7 மெப்பெறப்பட்ட இறைய் கொயில் வாசினறு பொந்த இறை யெல்லாம்(ங்) காத்துக்-  
குப்பொமாடும இவ்வாயிரத்தைனாறு குழியும் மனையும் லட்டவூத்தியாக வி-
- 8 த்று விலைசூராவணை செயது குடுத்தொம் ஸடுவெயொம் இதற்கு[ம்] எரிநிரும் நிரொடு-  
காலும் கிழ்சிற்க்கும் உரித்தாக ஒட்டி விறறு விலை சூராவணை செ-
- 9 யது குடுத்தொம் ஸடுவெயொம் இயலி-ம் சூவந்தூகாலமும் இரக்ஷிப்பொமாகவும்  
இயலி-ம்[\*] இரக்ஷிப்பார் மொமாஅத்யாந்தீசெய்தார் செய்த வுணு(ய)ஹ-
- 10 ஸ்ரீ பெறுவாராகவும் இயலி-த்துக்கு விரொயு வெண்டிநார் மொமாஅத்யாந்தீச் செய்-  
தார் செய்த பாபவயு கருஹவிப்பாரா[க்\*]வும் இதற்கு வெய் சூராவணையும் பொ-
- 11 ருள்மாவறுதிப் பொருள்ச்சிலவும் இதுவெயாக ஒட்டி விறறு விலைசூராவணை செய்து-  
குடுத்தொம் ஸடுவெயொம் இதற்றிரம்பில அன்றாள் கொவுக்கு ரத்தை மாத்தா(த)ல்  
மெவவெறு டி-
- 12 ரதநாலெ கால்[க்காணம் தண்ட]ப்பவொ[ராக]வும் இத்தண்ட(ம)ஞ் செனறு முன்று  
புள்ளி குத்துவிக்க பெறுதொ[மா]கவும் இத்தண்டப்பட்டும் இவொலை மெறப்பட்ட  
பரிசெ
- 13 . . . . .

## No. 874.

(A.R. No. 11 of 1896).

ON THE ROCK OF THE ANJANEYA TEMPLE ON THE SMALLER HILL IN THE  
SAME VILLAGE.

- 1 ச்ரீராம [I\*] ஸ்ரீ விசுணுபூதயஸாலிசாஹந சகவகஹுலு ௧௫௪௨ ௮௬-  
[நீ]-
- 2 டி | ராட்ரி ஸ்வதூர சைத்ரஹுத ௧௦ ல | ச்ரீமஹாஜாஹராஜ ராஜசகமேஸ்வர ச்ரீசீவ்ரதா-  
ச ச்ரீபீர-
- 3 ராமதீவ மஹாராயலுபாரு பெனுஹிண்ட் நகரமஹு ரத்நசிஹ்யஸநாயுடூ |  
புடிபிசா(௦)மூ(௦)ஜ்யம் சேயுசு-
- 4 டுஹாஸ | காச்யபகோத்ரம் சபஸ்தூபநூத்ரம் யசுசாஹாஹ்யுயுலெந ஹீரராஜகாரி ஸா-  
தூலெந ரெவி ராஜகாரி ஹதூலெந சிந்நதி(௦)-
- 5 ஶ்ரீராஜகாரு | ச்ரீஹதிசாசலமஹு வேசேசிஹுடே | ரஹுநாயகுகு(௦)ந்நு | நஹெருமா-  
ஹகு(௦)ந்நு | வெக்சேஸ்வரலகு(௦)ந்நு வரஹராஜல-
- 6 கு(௦)ந்நு ஸஞீநராயலி(௦)ந்நி ஸமபிஹ(ஹிஹ)வின் ஹூபாந ஹமஹ ரிசாஸாநநக்ரம  
மெல்லுநநு தூண்டமண்டலமஹு ச-

- 7 ద్రుగిరి రాజ్యం లోను తిరుక్కడియకోట్టం మోగరాలపత్తునాడు యిరుపత్తుసీమె వెలుకూరికి తూర్పు బుక్కపట్నానకు పడమర పీఠక[వు]లూ-
- 8 రికి దక్షణం పొంన్నకోటకు వుత్తరం కరివేంపంజేరి పెద వేంపంజేరి గ్రామాలు రొండున్ను జిల్లేళ్ల క్రేష్టమరాజు యియ్యంగామేము యీ-
- 9 మేషసంక్రాంతిపు(ం)ణ్యకాలమందు కందాళకుమారదొడ్డ యాచార్యులయ్యవారి(ం) నియమ ప్రకారాన సహిరిణ్యోదక దానధారా పూర్వకంగాను స-
- 10 మపింస్తిమి గనక యారొండుగ్రామాల పలప్రత్యయాలలో కారితకమాసం ఉత్తరాషాడా నక్షత్రం తకాను ఘటికాచలంలో వేంచే శేటందుకు వనభోజనా-
- 11 నకుగ గృ మాఠగళి నీరాటనకు చూడకుత్తనాచ్చారు వేంచే శేటండ్డుకు గ గృ మాపేరిటి అ గ్రహారంలో వేంచే శివుండే కుల-
- 12 శేఖరాళ్వార్లకు గ గృ శ్రీరామనవమికి శ్రీమద్రామాయణం వి(ం)న్నపం చేశే వాల్మీకికి గ గృ దీపారాధనక యేండు గ కి గ 3[గృ] యేండు గ కి యంశేకాపుకు గ గృ
- 13 తిరుపరివట్టాలకు గృ గృ వంచవర్వాలకు మాపేరిటపెటిన అగ్రహారం వీధిలోకి రఘునాయకులు వేంచే శేటందుకు గ చ [రు]పు ఆ (ం) గ్రామాల పుటాస్తిలోన[ం] బే చక్రాలు గాక నిలిచిన
- 14 ఫలం అగ్రహారం చేస్తిమి గనక | వినం గ కి చోళింగపురం అంగడి తూమున యేడుకుం రొండు వళ్లకు తళిగెలు పద్నాలుగు ముక్కాలు యీతళిగెలు పెటే[కా] . . . . రఘునా-
- 15 యకులుగన్ను | నంబెరుమాళ్లకు(ం)న్ను | వెంకటేశ్వరులకున్ను | వరదరాజులకు(ం)న్ను తిరువడికి(ం)న్ని ఆరసింప్ప శేశి మాపేరిటను గట్టించిన అగ్రహారములో నిత్యవాసం సేసుక వుండే యిరు-
- 16 వై నలుగురు అభిగాండ్లు తిరుమాలిగెకు అరతలిగెలెఖ పండెండు తళిగెభుంన్ను స్వయంప్పాకం పరిచార్యకం తలిగెడు కాలు పుగ్రణం అరతలిగెన్ను నిహారంబు ముక్కాలుతలి-
- 17 గెను ఘటికాచలం మా . కవారికి కాలుతలిగె కూడా పద్నాలుగు తలిగెలు(ం)న్ను | ముక్కాలుగాక నిలిచిన ఫలం మాపేరిటిన అగ్రహారంలో [నిత్య]వాసం సేసుకుండే యిరు వై నలు-
- 18 గురు యథాంశాలుగా పంచుకొనేటట్టు నిశయం చేశి త్రివాచకంగా సమపింస్తిమి గనక ఆ చంద్రాకణం నభవగల వారమని యీ భగవద్భాగవత కైంకర్యానకు వచ్చే రొండు గ్రామా-
- 19 ఒకు(ం)న్ను అవరోధం తలంచినవారు కాశిలా బ్రహ్మత్య స్త్రీహత్య గోహత్య పితృమాతృ వధ శేశినదోషాన పొంగలవారు || స్థానంవారికి వొగనివేశన ప్రకారం నడవగలవారం[|\*]
- 20 స్వ దత్తా ద్విగుణం పుణ్యం పరదత్తానుపాలన [|\*] పరదత్తాపహారేణ స్వదత్తం నిష్ఫలం భవేత్ |
- 21 దానపాలనయోమధ్యే దానాచ్రేయోనుపాలనం [|\*] దానాత్స్వగ్గమవాప్నోతి పాలనా దచ్చుతం పదం |
- 22 స్వదత్తం పర దత్తం వ్యా యో హారేతి వసుంధరాం షష్టివ్వవణ సహస్రాణి విష్టాయాం జాయతేక్రిమి |

No. 875.

(A.R. No. 12 of 1896).

ON A SLAB FORMING THE ROOF OF THE PONNIYAMMAN TEMPLE AT KARIKKAL,  
NEAR THE SAME VILLAGE.

Published in the *Epigraphia Indica*, Vol. IV, p. 331 f.



- 2 தாவது ஜயங்கொண்டசொழமண்டலத்து மெல்மலை பழையநூற்நாட்டு பழைய-  
நூராளுடை-
- 3 யார் திருவாலங்காடுடையார் கொயிலில் டெகிணமுதி-<sup>1</sup>டெவற்கு அமாவாவிநாள்  
அமுதசெத-
- 4 ருள சொ[ழ]மண்[ட\*]லத்து குலொத்துங்கசொ[ழ]வளநாட்டுச் செற்றாற்கூற்றத்த  
இடை[ட]க்குறும்பூருடை-
- 5 யான் அரையன் ராஜராஜதெவனென் நடுவில்மலைப பெருமூர்நாட்டுப் பொளிப்பாக்கத்து
- 6 ஊரார்பக்கல் நாள் விலையிட்டுக் கொண்ட நிலமா[வ\*]து மெற்படிபூர்க் கங்கநெரி-  
த்தும்புக்கு கீழ்பா-
- 7 ற் கெல்லை தொழுக்கட்டை மட்டத்துக்கு மெற்கும் தென்பாற் கெல்லை அப்புத்தலைக்குண்-  
டினி[ன் வட]வ-
- 8 [ர\*]மபுகு வடக்கும் மெல்பாற் கெல்லை பழைய[நூ] ரெல்லைக்குக் கீழ்க்கும் வடபாற்  
கெல்லை கங்கநெரி[ரி]த் தாமபுநின்-
- 9 றும் கீழ்க்குநொக்கிப் பொந கா லுக்குத் தெற்கும் இன்னாற்பா வெல்லைக்கும் நடவு[ப]-  
ட்ட தடி ஒன்றும் மிகு[தி]க் குறை-
- 10 வகப்பட குழி முன்னுறும் கொண்டு இததெவற்கு விட்டு கிமகம் பண்ணிநபடியாவது  
திருவமிர்த-
- 11 ரிசி குறுணி நானாழிக்கு நெல்லு முக்குறுணி அறுநாழியும் கறி அமுது முன்றுக்கு நெல்லு  
இருநாழியும் தயிர-
- 12 முது நாழிக்கு நெல்லு இருநாழியும் அமுது செய்தருளவும் திருவிளக்கு இரண்டுக்கும்  
நெய் உழக்கு[க்\*]கும் நெ-
- 13 ல்லுக் குறுணியும் பாக்கு அஞ்சுக்கும் வெ[ற்\*]றிலை பகிரஞ்சுக்கு[ம்\*] நெல்லு நாழி  
உரியும் திருப்ப[ள\*]னித்தாமம் பறிப்பா-
- 14 துக்கு நெல்லு ஒழி உரியும் திருமெய்யூச்சுக்கு நெல்லு மு[ன்\*]னாழியும் ஆக நெல்லுத்  
நூணிப்பதக்கு முன்னாழியு-
- 15 ம் அமாவாவிதொறும் அமிர்துசெய்தருளக் கடவராக டெகிணமுத்திகளுக்கு இந்நிலம்  
யான் விலையிட்டு கொண்-
- 16 ட ப்ரமாணத்திலே திரிவிட்டுக்குத்தென் [இ]ரைக்குறும்பூருடையான் அரையன்  
ராஜராஜதெவ[நெ]ந் <sup>1</sup> ||-

## No. 880.

(A.R. No. 17 of 1896).

ON THE SOUTH WALL OF THE LAKSHMINARASIMHA TEMPLE AT NARASINGAPURAM,  
TIRUVALLUR TALUK, CHINGLEPUT DISTRICT.

- 1 ஸஹஸிஷு [ஸுஷி] [||\*] ஸ்ரீஸூ டீஹாஜெஹெஸூ <sup>2</sup> ராஜாயிராஜ ராஜவாஜெஸூ ஸ்ரீவிந  
வரகாவ சுஷிஷுஹெகெயதெவலெஹாராயர் வ்யயிவிராஜ்யு<sup>3</sup> வண்ணி அருளாநின்ற  
ஸகாஷ்யு துசாருயசு க்கு மெற்செல்லாநின்ற ஜெயஸஹஸூ<sup>3</sup> டெஷநாயற்று  
வஹவக்ஷது தீரகியைய<sup>3</sup> மஹாவாஸீ<sup>3</sup> பெற்ற இற்றை னுள் ஜெ-
- 2 யங்கொண்சொழமண்டலத்து ஸநூமிரி ராஜ்யு<sup>3</sup> கூவத்து வெபுதிநாஜோந நாலா-  
நாயகுவா<sup>3</sup>த்தில் ஹீ<sup>3</sup> நாரஸிஹே<sup>3</sup>கி<sup>3</sup> ஸஹயியில் வெடிவாரயாண<sup>3</sup> லெவிக்க  
விஸூ<sup>3</sup> து மொதூ<sup>3</sup> சுவஸூ<sup>3</sup> வஸூ<sup>3</sup> து யஜ<sup>3</sup> ஸூ<sup>3</sup> வாய்ய<sup>3</sup> ராயந வரடிஸூ<sup>3</sup>  
உ<sup>3</sup> காரம்பச்செடு வெங்கலையங்காரிட வாதூர் மொவிநெய<sup>3</sup> மாரூ<sup>3</sup> மெ காஸூ<sup>3</sup> வ  
மொ-
- 3 தூ<sup>3</sup> சுவஸூ<sup>3</sup> வஸூ<sup>3</sup> து யஜ<sup>3</sup> ஸூ<sup>3</sup> வாய்ய<sup>3</sup> ராயந திருப்பதியில் ஸ்ரீகிவாஸவா<sup>3</sup> தில்  
காரா<sup>3</sup> [ஸி] ஹெடி திர<sup>3</sup> வெஹெ<sup>3</sup> யார் வாய்ய<sup>3</sup> ராய வாதூர் நாரஸிஹ வா  
ய்ய<sup>3</sup> ரூ<sup>3</sup> மெ வெடிவாரயாண<sup>3</sup> லெவஸூ<sup>3</sup> லியல் லெவிக்க ஹாஜாஜ மொதூ<sup>3</sup> சுவ-  
ஸூ<sup>3</sup> வஸூ<sup>3</sup> து யஜ<sup>3</sup> ஸூ<sup>3</sup> வாய்ய<sup>3</sup> ராயந திருப்பதியில் ஸ்ரீகிவாஸவா<sup>3</sup> தில் இரு-  
ங்கண்டி மொவிநெயர் பு-

<sup>1</sup> The total is in excess by 3 nāḥ<sup>2</sup> The underlined letters in lines 1—3 are engraved in the original in Telugu characters.



**No. 882.**

(A.R. No. 19 of 1896).

ON THE EAST WALL OF THE DHARMESVARA TEMPLE AT MANIMANGALAM,  
CONJEEVERAM TALUK, SAME DISTRICT.

Published in the *South-Indian Inscriptions*, Vol. III, Part 1, p. 87, No. 41.

**No. 883.**

(A.R. No. 20 of 1896).

ON THE EAST WALL OF THE MANDAPA IN FRONT OF THE RAJAGOPALA-PERUMAL  
TEMPLE AT MANIMANGALAM.

*Ibid.* p. 85, No. 39.

**No. 884.**

(A.R. No. 21 of 1896).

ON THE SAME WALL.

*Ibid.* p. 84, No. 37.

**No. 885.**

(A.R. No. 22 of 1896).

ON THE SOUTH WALL OF THE SAME MANDAPA.

1 ஸ்ரீஸ்ரீ[||\*] கொச்சடபன்ம[ர்\*] திரிபுவனசக்கரவத்திகள் ஸ்ரீசந்தரபாண்டியதேவற்கு  
யாண்டு யடு ஆவது ஜயங்கொண்டசொழமண்டலத்து புலியூர்க்கொட்டமான  
குலொத்துங்கசொழவனநாட்டுக் குன்றத்தூர்நாட்டு பெருமாள் திருவிடையாட்டம்  
மணிமங்கலமான மூரீசரிகாமணிச்சுருப்பெகிமங்கலத்து வண்டுவராபதி எம்பெரு-  
மாள் கொயில் எம்[பெரு\*]மானடியாரில் அழகப்பெ[ரு] -

2 மாள் மாணிக்கம்-இந்நாயனார்க்கு சாத்த இட்ட பட்டம் ஒன்றினால் எழை அரைக்கால்  
மாறி பொன் இருகழஞ்செ நானூ மஞ்சாடியும் விற்று முதலான பணம் யெக்கு  
இந்நாயனாக்கு திருநாமத்துக்காணி ஸ்ரீசெனாபதிப்பெருவிடை ஆகக் கொண்ட இவ்வூர்  
நடுவில்நாராசத்துக்கு[கு] வடக்கு கிழை மங்கலவுதியில் கிழ்சிறகில் <sup>1</sup>

**No. 886.**

(A.R. No. 23 of 1896).

ON THE WEST WALL OF THE SAME MANDAPA.

Published in *South-Indian Inscriptions*, Vol. III, Part 1, p. 71, No. 31.

**Nos. 887-888.**

(A.R. Nos. 24-25 of 1896).

ON THE SAME WALL.

*Ibid.* p. 75 f., Nos. 33 and 34.

**No. 889.**

(A.R. No. 26 of 1896).

ON THE OUTSIDE OF THE EAST WALL OF THE SECOND PRAKARA OF THE SAME TEMPLE.

*Ibid.* p. 86, No. 40.

<sup>1</sup> This inscription is left unfinished.

**No. 890.**

(A.R. No. 27 of 1896).

ON THE SAME WALL.

*Ibid.* p. 85, No. 38.**No. 891.**

(A.R. No. 28 of 1896).

ON THE SAME WALL.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] ராஜராஜதேவற்கு யா[ண்\*]டு யத்தாவது ஜயங்கொண்டசொழமண்-  
டலத் -
- 2 துக் குலொத்தங்கசொழவளனாட்டுக்குள் தத்தூர்னாட்டு மணிமங்கலமான பாண்டிய-
- 3 னை இராமடிவென்[று]கொண்டசொழசசதுப்பெதிமங்கலத்து ஶ[க]ரவலெயொம்-
- 4 எழுத்து நம்மூர் வண்வெராபதிஎம்பெருமானுக்கு திருவிடையாட்டமாக மெலைமங்க-
- 5 லகிதிரில் பன்றிபொகிக்கு மெற்கும் நடுவில னராசத்துக்குத் தெற்கும் <sup>1</sup> . . . .

**No. 892.**

(A.R. No. 29 of 1896).

ON THE SAME WALL.

Published in *South-Indian Inscriptions*, Vol. III, Part 1, p. 79, No. 35.**Nos. 893-972.**

(A.R. Nos. 30-109 of 1896).

These inscriptions belong to the Travancore State and hence are not published in this Volume.

**No. 973.**

(A.R. No. 110 of 1896).

ON THE SOUTH WALL OF THE SVETARANYESVARA SHRINE AT TIRUVENKADU,  
SHIYALI TALUK, TANJORE DISTRICT.Published in the *Epigraphia Indica*, Vol. V, p. 104.**No. 974.**

(A.R. No. 111 of 1896).

ON THE SAME WALL.

- 1 திருமகள்பொல பெரு[நி]லச் செல்வியு ஈ[ந\*]க்கெ உரிமை பூண்டமை மன[க்\*]-  
கெ[ர\*]ள [கா]ஈ[ந\*]-
- 2 ச்சாலை கலமறுதருளி வெங்கைனாடுங் கங்கபாடியம்<sup>2</sup> னுளம்பபாடியும் தடிகைபாடி-  
யு[ம்\*]
- 3 குடமலைநாடுங் கொல்லமுங் கவிங்கமு[ங்\*] வண்டமர்பொழிலணிவாள்கொ[ளி சி]ஈ-  
துறை எ[ண்]-
- 4 டிசை புகழ்தர ஈழமண்டலமு ஈண்டிறல் வென்றித் தண்டாற் கொண்ட தன்னெழில்  
வள[ர்]
- 5 ஊழியு னெல்லா யாண்டு கொழுதகை விளங்கும் யாண்டெ செழியரைத் தெசுகள் [ஸ்ரீ]-
- 6 கொவிராஜராஜ ராஜகௌநிவநூராகிய ஸ்ரீராஜராஜதேவற்கு யாண்டு உய ஆவது  
நாள்
- 7 . கா- னால் உடையார் ஸ்ரீ[ராஜரா]ஜதேவர் நம்பிராட்டியார் திட்டைபிரா[க]ரு-  
ம[ரா]ராச சொழ-
- 8 மஹாதேவியார் ஸ்ரீதிரு[வெண்]காடதெவர்கு தன்த பொன்றின் கபாலம் க இ . . சி  
நிறை
- 9 சயடு உ இ[து] பட்டன் [கெ]காவிஞ்சு நெழுத்த[||\*]

<sup>1</sup> Unfinished. <sup>2</sup> Read யும்.

## No. 975.

(A.R. No. 112 of 1896).

IN THE SAME PLACE.

- 1 திருமகள்பொல பெருநிலச் செவ்வியு ஐ[ன]க்கெ உரிமை பூண்டமை மனக்கொள காசு-  
ளர்ச்சாலை-
- 2 க[லமறுத்]தரு[ளி] வெங்கைநாடுங் கங்கபாடியும் னுளம்பாடியும் தடிகைபாடியும்
- 3 குட[ம]லைநாடும் கொல்லமுங் கவிங்க[மு\*]ம் வண்டமர் பொழிலணிவாள் கொளி சிறிது-
- 4 [றை] எண்டிசை புகழ்தர ஈழமண்டலமு னிண்டிறல் வென்றித் தண்டாற் கொண்ட  
தெந்நீழில்-
- 5 வ[ளர்] ஊழியு னெல்லா யாண்டு கொழுதகை விளங்கும் யாண்டெ செழியரை தெது-  
கொள்
- 6 ஸ்ரீகொவிராஜராஜராஜ[கெல]ரிவநூராகிய ஸ்ரீராஜராஜடிவற்கு யாண்டு யசு ஆவ-  
[அள்]
- 7 ராஉய[சு]-னல் உடையார் ஸ்ரீராஜராஜடிவர் நம்பிராட்டியார் கூத்தன் விரகாராய-  
ணியாரான சொளம-
- 8 தூராதெவியார் ஸ்ரீதிருவெண்காடதெ[வ]ர் நம்பிராட்டியார்க்கு சாதியருள தன்த மாணி-  
க்கத்தின் நாண் [இரண்]-
- 9 மும் மாணிக்கத்தொடும் கல்லொடும் நிறை உபா இகில் நடுவுகல் இல்லை இவரெய்  
யாண்டு
- 10 . . . . சாத்தியருள னுள் உயசு னல் தது . பொனூடர் நுஇ . . . . .

## No. 976.

(A.R. No. 113 of 1896).

ON THE WEST WALL OF THE SAME SHRINE.

- 1 லு[ஹிஸ்ரீ] [||\*] திருவளர் [தி]ர[ள்புயத் திருநீ]ல வலைய [க]ன் [மணிப்பூணென தா]-
- 2 ன்கி [ப]ன்மணிக்கொற்ற வெண்குடைநிழ[ல்] குவலையத் துயிர்களை[ப்]-
- 3 பெற்ற தாயிலும் பெண மற்றுள் அறைகழ லரைசர் [த]ந்[ன]டி நிழ லெ[லா]-
- 4 [து]ங்க உறைபிலத்து[டு]டெ கவி யெ[யாதுங்]க [மு]க[ம]மை[யி] லரும்பெறல் [த]-
- 5 மையனை ஆளவ[க]ரண இ[ரு]ம்பு[வி] புக [ழி]ராஜாயிராஜநெந் ரெளமிணி மு-
- 6 [டி] கு[ட்டி] தந் நிருப்புதல்[வ] [அ]சிய மதுராஜகனை வாளைனு தாரை சொ[டு]-
- 7 ன்னிரன்நெந் மெண்டிசை நிகழ [டு]வழி[ல்] முடி குட்டித் தொண்டைமண்ட-
- 8 வ[ங்] கு[டு]த்தருளி திண்டிறல் மையன்த(ன்)நாகிய கங்கைகொண்டசொழ[னை]
- 9 எ[ழு]ய[ரிய]ர[னை] சொழபாண்டியநெந் திண்டியர் மணிமுடி இசைபெறச் சூட்டி
- 10 [பாண்டிமண்]டலங் குடுத்தருளி ஆண்டகை வடிக்கொண்ட கதிர்வெல் முடிக்கொண்-
- 11 டசொழனை [சு]ர[சொழ]நெந் சுடர்முடி குட்டி அ[க]யில் பெருஞ்சிறப் பருளி  
தன் [கி]-
- 12 னை எ[வ்]டுவருலகத்தவ ரவர்க்குரிய வகவிடம் வெறுவெ றருளி இகல்முனை விருதொ-
- 13 டு மலை[க்]கும் விக்கலன் தன்நொடு வரிசிலைத் தடக்கை மாசாமகரை கங்கபாடி கன-
- 14 த்திடைநின்[று]ம் துங்கபத்திரை புகத் துரத்தி [ஆ]ங்க-
- 15 வர் வெங்கைக[ன்\*]னாட்டிடை மிட்டுமவர் விட்ட தாங்கரும்
- 16 பெருவலித் தண்டு கெடத் தாக்கி மாதண்டநாயகன்
- 17 சாமுண்டராஜனைச் செற்று வன்சிரத்தினை அறுத்து [ம]-
- 18 ற்வன் ஒரு மகளாகிய இருகயகெவி நாகலை யென்னும் தொடை[க]-
- 19 யஞ்சாய[லை] முக[த்]தொடு முக்கு வெறாக்கி பகைத் தெ[தி]ர் முற்ற[ம்] விசையிலும்  
எ-
- 20 ந்தெ[தி]ர்பொருது பரிப[வ]ம் திர்வதெனக் கருகி பொருபுனல் கூடல் சங்க[மத் தாஹ]-
- 21 வ[ம]ல்[வ]ன் மக்கள[ா]கிய விக்கலன் சிங்கணன்(ன்) நென்றிவர் தம்மொடு எண்-  
ணி[விசா]-
- 22 மக[ரை] வென்றடு தாசி முன்விட்டு தந்துணை மன்கரு ஐ[ர]தும் பிந்தி[த்] திருனு  
வ[ட]-
- 23 கட(ல்)வென வகுத்த வத்தானையை கடற்களி ரெறந்தினால் கலக்கி அடல்புரை [டு][க\*]-
- 24 ராசலை சி[ங்]கனை கொடிப்படை முன்நர் தாசிவெங்களிற்றொடு னுணித்து கெசவத்த-
- 25 ண்டநாயகந் றுற் கெற்றாசந் திண்டிறல் மாரையக் திறல் பொத்தாசந் நெரெச்சயக்  
இக[ல்]



- 26 [செய] பெற்தொகை முவெத்தி[வ]ன்றார்[த் த]டு துப்பில் வநெக சாமகரைப்  
பின்[ர\*]பிந்[ந]-
- 27 ஞ் செ[ய்]து பின்ரை முதலியான மதுவணன் ஓட விரித்[த\*] தலையொடு லிக்கல(ந்)  
நொட செ[ரு]-
- 28 த்தொழி(ல்) வழிஞ்சு சிங்கணன் நொட அண்ணலந் முதலிந ரைவரும் அமர்பொர்ப்  
ப[ண்]-
- 29 ணி[ன] பக[டிழி] நொட நண்ணிய ஆஹவமல்லது(ம்) மவர்க்கு முன் நொடத் தந்  
வெகவெ[ங்]-
- 30 ச[ளி]ந்நி[நெ வி]லக்கி வாகைகொண் டங்கவர் தாரமும் அவர் குலதகமுஞ் சங்குந்  
தொங்க-
- 31 லு[ம்] த[ரை]ர[யும்] பெரி[யும்] மெகட[ம்]பமும் வெண்சாமரையுஞ் சுகரக்கொடி-  
யும் மகரதொரண-
- 32 மு[ம்] ஓட்டக நிரைகளும் ஒலொகாசமும் புஷ்கப் பிடியு[ம்] பொருகளிற் றீட்டமும்  
பாயபரித் து-
- 33 கையொடும் [ப]றித்து செய்யொளி விசையமணிமகுடம் இசை[டு]யாடுஞ் சூட்டி-  
திகைதொறுஞ் செ-
- 34 [ங்]கொல் செலுத்தி யசைவிந்றி விரதிரிக்கொடி தியாக[க்\*]கொடியொடும் எற்பவர்  
வருகென்று கி-
- 35 ந்ப்ப கொத்தொழி(ல்) லுரிமையி(ல்) வெய்தி யரைசு விற்றிருஞ்சு மெ[வரு]ம் ம[து]நெறி-  
விளக்கிய
- 36 கொவிராஜகெவலிவழி-ராக உ[கை]டயார் ஸ்ரீவிரராஜெந்ரெவர்க்கு யாண்[டு] இரண்-  
டாவது கா-
- 37 ள் ளிருநூற்று முப்பத்து முன்றினால் ராஜாயிராஜவளநாட்டு நாங்கூர்நாட்டு நாங்கூர்  
திருவெ-
- 38 ண்காடுடையார் தெவதான(ம்)மாந இன்நாட்டு கலையமங்கலமும் திருநாழ[ல்]வாயிலும்  
நாங்-
- 39 கூர்களும் துக்களாக்குடியும் மிய்குறும்பிலும் அச்சங்குறுக்காடும் திருப்புத்தூரும் அயி-  
ராண-
- 40 மங்கலமும் எருமலவ்யுஷ்டெயமும் ஜயங்கொண்டசொழலல்லாரும் கிரங்குடியும் திருக்-  
சமு-
- 41 மலகாட்டு இளமங்கலமும் திருவாவிநாட்டு சிறுகிழாய்ப்பாலும் ஆக இவ்வூர்களால்  
வகை
- 42 ஊர்க்கழஞ்சங் குமரக்கச்சாணமும் மின்பாட்டமும் ஆற்றுப்பாட்டமும் தட்டார்ப்பாட்ட-  
ம் முள்-
- 43 ளிட்ட சிழிறைப்பாட்டமும் தறிப்புடவையும் தசவகமும் வெலிக்காசம் செவகக்காசம்  
வல-
- 44 ன்கை இடங்கை மகந்மையும் திங்கள்மொ[க]மும் இவ்வூர்கள் ளிடக்கடவ பந்மையா-  
45 லும் பண்டவெட்டியாலும் ஆள் னொன்றுக்கு காச பத்தாகவகை காசம் விரராஜெந்ரெ-  
46 வர் பிறகுள்ளின ஆயிலெயத் திருநாள்களால் திருவெண்காடுடையார் திங்கள்தொ-  
47 றும் திருமஞ்சன மாடியருளித் திருவிழா எழுசுருளுகைக்கும் பெருந்திருவமிர்து செ-  
48 ய்தருளுகைக்கும் வெண்டும் நிவகங்களுக் கிறுப்பதாக யாண் டிரண்டாவதிந் நெதி-  
49 ராமாண்டமுத விறையிலியாக வரியில்[விடு]கெழ்விப்படி கல் வெட்டிவித்தார்  
50 புரவுவரிதணைக்களத்துக் கணக்கு சிற்றுறையூர் சிழவந் தாமொதிரந் கருமாணிக்கம்[||\*]

## No. 977.

(A.R. No. 113-A of 1896).

IN THE SAME PLACE.

- 1 லுஷி ஸ்ரீ [||\*] திருவெண்காடுடெ[யார்] தெவதாக[ம]ரந ஊர்க ளகராய இடுநெ-  
யிலியாக வரியிலிட்ட கெழ்வி [யாண்டு] இரண்டா[வ]-
- 2 து நாள் ளிருநூற்று முப்பத்து முன்றினால் வீரமெ துணையாகவும் தியாகமெ அணியா-  
3 கவு[ம்] செங்கொ லொச்சி கருங்கவி கடிஞ்சு கூடல்சங்கமத் தாஹவமல்லனை அஞ்சவி-  
4 த்து லிக்கலரையுந் சிங்கணரையும் உடைபுறங் கண்டு மற்றவர் மாதெவியரொடு வ-  
5 [ஹு]வாஹநங் கைக்கொண்டு விஜையலிந்வாலவதத்து விற்றிரு[சு]ருளின கொரா-  
6 [ஜ]டு[க]வலிவழி-ராக உடையார் ஸ்ரீவிரராஜெந்ரெவர் முடிக்கொண்ட[ச]ரமுபு-  
த்துக்கொ-

## ON THE NORTH WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ[||\*] திங்க ளெர்தரு தந் ரெறங்கல் வெண்கு-
- 2 டைக்கீழ் நிலமக ணிலவ மல[ர்]மகட் புணர்சூ செங்கொ
- 3 லொச்சிக் கருங்கலி கடினூ தந் சிறியத[ா]தையையு[ம்] திருத்-
- 4 தமையனையும் குறிகொள் தந் னினங்கொக்களையும்
- 5 நெறியுணர் தந் றிரு[ப்]புத[லவ]ர்த[ம்]ம[பு]ந் து[ந்]மெழில்
- 6 வானவந் [வ]ல்லவந் மீநவந் கங்கந் இலங்கயற்கீறைவ-
- 7 ந் புலங்கெழற் பலவவந் கந்[ன]குச்சியர் கா[வல]நெந்ப்
- 8 பொந்நணி சடர்மணிமகுடஞ் சூட்டிப் [ப]டர்புகழ் பாங்கல-
- 9 ர்க்சவர் நாடருளிப் பாங்குற ம[ந்]து பல லூழியுள் தெந்வந் மு-
- 10 [வ]ருள் மாநாபாண[ந்] பொநமுடியாநாப பருமதிள் பசுனலை பொ[ரு]க-
- 11 ளாத த[ரி][ந்\*]து வாரளவிய கழல் விரகொளனை மு[னை]வயிற் [பி]டித்துத் தநத்திவா-  
ராண-
- 12 க் கதக்கடக்களி[ற்றா] லுதைப்பித்தருளி அன[மி]ல் பெரும்புகழ்ச் சூரபாண்டி-
- 13 யந் ஒற்றை வெண்குடையும் கற்றை வெண் கவரியுஞ் சிங்காசநமும் வெங்கள-
- 14 த் திழனு தந் முடி விழத் தலைவிரித் தடிதளர் ஜொடத் தொல்லையில் முல்[லை]யூ[ர்]-
- 15 த் தூரத்தி யொல்கலில் வெணூட்டரைசைச் செணூட்டொதுக்கி மெவுபுக [ழிரா]மகுட  
முல[ர்] கெ-
- 16 ட முசினு மிடல்செழு வில்லவந் குடர்மடிக் கொண்டு தந் நாடு விட்டொடிக் காடுபுக்-  
கொளிப்ப வஞ்சி-
- 17 யம் பொதுமலர் மலைகாங் கெஞ்சவில் விலைகெழு காணுர்ச்சாலை கலமறுப்பித் தாறு-  
வமல்-
- 18 லதும அஞ்சந் கெவுதந் றுங்கரும் படையா லாங்கவந் செனையுட் கண்டப்பயனுங் கங்-  
காசிரது ம[ண்ட]-
- 19 மர் க[ளி]ற்றெற மடியத் திண்டிறல் விரிதர விக்கியும் விசையாதித்தரு[ம்] கருமுரட்-  
சாங்கமயநு முதலிநர் [ஸ]-
- 20 மர[லீ]ருவொத்துடை நிமிர்சடர்ப் பொந்நொ டயங்கரி புரவியொடும் பிடித்துத் தந்-  
நாடையிற் ஜயங்கொ[ண்டு]
- 21 துந்[ர\*]ர் கொள்ளிப்பாக்கையுள் னெரிமடுப்பிக் தொருததித் தண்டாற் பொருகட  
வில்லங்கயர் கொமகந் விக்கிரம-
- 22 பாறுவிந் மகுடமும் முந்நநக் குடைனு தெந்நமிழ் மண்டல முழுவது மிழனு எழ்க-  
டலீழம்புக் கிலங்கெசநாகி[ய]
- 23 விக்கிரமபாண்டியந் பருமணிமகுடமுங் காண்டகு தந்நநாகிய தந் கந்ரு[ச்]சியிலும்  
ஆர்கலி யீழஞ் சிரிதெந்
- 24 மெண்ணி உளங்கொள்நாடு தந் துறவொடும் புதுனு விளங்கு முடிகவித்த வீரசலாமெகந்  
பொர்க்களத்தஞ்சி
- 25 த் தந் க[ா]ற்களி றீழினு கவ்வையுற் ரெறிக் காதலியொடு தந் [றவ்]வையைப் பிடித்துத்  
தாயை [மு]க்க[ரி]ப ஆ-
- 26 க்க[வ\*]மாநம் நீங்குகற்காக மீட்டுவனு வாட்டொழி லுழனு வெங்களத் துலக வச்-  
சிங்களத்தரைசந் பொந்[ந]-
- 27 [ணிமு]டியுங் கந்நநர் வழிவனுரைகொ ளீழ்த்தரைசநாகிய சீர்வல்லவந் மதநராஜந் எல்-  
லொளித்தடர் ம-
- 28 ணிமுடியுங் கொண்டு வடபுலத் திருகாலாவதும் பொருபடை நடாத்திக் கண்டர்,கி[ந]-  
கரந் நார[ண]ந் கணவதி
- 29 வண்டலர் தெரியல் மதிசூதநரெந் மெனைப் பலவரைசரை முனைவயிற் றுரத்தி வம்-  
[ப]லர் தருபொழி[ல்]
- 30 கம்பிவிநகருட் சளுக்கியர் மாளிகை தகர்ப்பித் திளக்கமில் வில்லவந் மீநவந் வெழ்குலச்  
சளுக்கியர் [வ]-
- 31 ல்வவர் கௌசலர் வங்கணர் கொங்கணர் சினூரர் ஐப்பணர் சிங்களர் பங்களர் அன[ர\*]ர்  
முதலியர் அரைச
- 32 ரிடு[தி]றைகளும் ஆறிலொந் றவநியிற் கூறுகொள் பொருள்களும் உகனு நாந்மறை-  
யவா முக-
- 33 [னு]கொளக் குடுத்து [வி]ஸூலொகத்து விளங்கு மதுநெறி நின்று அஸூமெதஞ் செய்-  
தரைச வீற்-
- 34 [றிரு]க ஜயங்கொண்டசொழந் உயர்சு பெரும்புகழ் கொவிராஜகெலரிவநராந உடை-  
யார் ஸ்ரீராஜாயிரா-

- 35 ஜெவர்க்கு யாண்டு உயக ஆவது ள் ராடுயக - னால் கங்கைகொண்டசொழ்புரத்து நம் வீட்டி துள்[ள]ரல்
- 36 கங்கைகொண்டசொழ்மாளிகையில் வடக்கிற் சொபாநத்து எழுநூருளி இருநூ ராஜெ-  
டிசிங்கவளநாட்டு [தி]ரு-
- 37 வீங்க[னா]ர்நாட்டு அழகியசொழநல்லூர் வெள்ளாந்வகையில் மு[த]ல் யாண்டு உயக  
ஆவதுமுதல் தவிர்து இவ்வூர் அளக[ப]டி
- 38 நூ யக இகலிவகி-வபலகி-நபலகி-கல மால[ர\*]லும் ஊரிருக்கையாலும் ஊருண்
- 39 குளத்தாலும் பிடாரிகொயிலாலும் நிக்ரு நூ இநலபகி- இகலிவகி-வபல கீககி நூ  
யகவ<sup>3</sup>
- 40 வகி-கலபகி-கலபகி-கல மானீநால் நிச்சயித்து இறைகட்டிநபடி தவிர்த்தந வரிசை-  
க்கி-
- 41 ழ் வகை உளகாசுளவலயு<sup>4</sup> ம் இந்நாட்டு நாங்கூர்நாட்டு நாங்கூர் திருவெண்காடு  
உடை-
- 42 டயார் கொயிலில் துப்பயந் உத்தமசொழி எழுநூருவித்த அகூ-நாரிஜெவர்க்கு வெண்-  
டெம் நிவ[ந\*]-
- 43 தங்களுக்கு யாண்டு உயக ஆவதுமுதல் ஆட்டாண்டுதொறும் நிற்பிறையாய் இறுபப-  
தாக தெவதா-
- 44 நமாக வரியிவிட்டுக் குடுத்தது [||\*]

## No. 979.

(A.R. No. 115 of 1896).

ON THE SAME WALL.

- 1 . . . . . <sup>1</sup> க்கெ உரிமை [பூ]ண்டமை மநக்கொளக் காந்தனூர்ச்-  
சாலை கலமறுத்தரு[ளி] வெங்கைநாடுங் ச[ங்க]பாடியும் துளம்பபாடியும் தடிகை-  
பாடியும்
- 2 . . . . . தர ஈழமண்டலமு[ம் இர]ட்டபாடி எழரை இலக்க-  
மும் திண்டிமல் வென்றி தண்டாற் கொண்டு தந்நெழில் வளர் ஊழியில் எல்[ல]ர-  
யாண்டும் தொழுக விளங்-
- 3 . . . . . [வெ]லரிவதாராந ஸ்ரீராஜராஜதெ[வ]ர்க்கு யாண்டு  
உயஎ [ஆ]வது வடகரை ராஜெடிவலிவளநாட்டு நாங்கூர்நாட்டு நாங்[கூர்]  
ஸ்ரீதிருவெண்காடுடையார்க்கு
- 4 . . . . . [திரு]வவதாரம் செய்தருளிந ஐயப்பி[பி]கை திங்கள்  
[சத]யத்திருநாள் நாந்து திதூ-மாடவும் அதற்கு முன்பு ஆறுநாள திருவிழாப் பொத-  
வும் இத்திருநாளில்
- 5 . . . . . மாக . . . . . நெல்லு கொண்டு [ஆண்டு]-  
தொறும் திருவிழாப் பொதுவதாய்த்து[||\*]

## No. 980.

(A.R. No. 116 of 1896).

IN THE SAME PLACE.

- 1 திருமகள்பொலப் பெருகிலச் செல்வியு ஊக்கெ யுரிமை பூண்டமை மநக்கொளக் கா-  
னூர்ச்சாலை கலமருத்தருளி வெ[ந]கைநாடும் கங்கபாடியும் துளம்பபாடியும் தடி-  
2 கைபாடி[யும் குட]மலைநாடும் கொ[ல\*]லமுத ச[விக்க]மும எண்டிசை புகழ்தர ஈழ-  
மண்டலமும் இலட்டபாடி எழ[ரை] இலக்கமும் திண்டிமல் வென்றி தண்டாற்  
கொண்டு தந்நெழில் வள[ர்] ஊ-
- 3 ழியுள் [எல்லா யா]ண்டும் தொழுக விளங்கும் யாண்டெ செழியரைத் தெசுகொள்  
ஸ்ரீகொவிராஜராஜகெலரிவதாராந ஸ்ரீராஜராஜஜெவர்க்கு யாண்டு உயஎ ஆவது  
வடகரை ராஜெடிவலிவளநாட்டு
- 4 நாங்கூர்[நாட்டு] நாங்கூர் திருவெண்காடஜெவர்க்கு உடை[யார் பொ]ன்மாளிகை-  
யிற் றஞ்சிறதெவர்[க\*]கு யாண்டு [ந] ஆவது ஈழத்த[ப்] பட்ட செ[ரா]டும்பாநா  
வெளாந் சிறியவெளாந் மகந் வெளாந் சுநதரசொழந் உடை-

<sup>1</sup> This inscription is built in at the beginning.

- 5 யார் திருவுண்ணுழிகையி[ல்] உள்ளாற் றநூதித்தவ[லு]ம் ஒரு திருநொகாவிளக்  
கெரிய நான்ப்படி திருவெண்காடந் [ந]ரழியால் நெய் நக-க்குக்கு இவந் குடிநைக்-  
கல்லால் தக பொந் [உ]யெ ௫ இப்பொ-
- 6 ந் இருபத்திருகழஞ்சம் [வ்ருஷ]வ்வாஹமடேவர் நம்பிராட்டியாற்கு சர(த)த்துடர்  
ந இத்துடர் முந்துக்கு ஞானம்பம் ஒற்றாக கூட்டத்து இவநெ உடையார் திருமஞ்சந  
மாடியருளும்பொது ஸ்ரீமுடியில் வைத்து (வைத்த) திரு-
- 7 மஞ்சந மாடியருள [டு]வெத்த [டு]பாற்பூ க-நாற் குடிநைக்கல்லால் பொந் ௭௫௭ ௦௨௩  
[||\*]

## No. 981.

(A.R. No. 117 of 1896).

IN THE SAME PLACE.

- 1 . . . . . <sup>1</sup> உரிமெ பூண்டமெ மனக்கொளக் காணொர்ச்சாலை  
கலமறுத்தருளி வெங்கெநாடும் க[ந்\*]கபாடியும் துளம்பபாடியுந் தடிக்கெபாடியும்  
குடமலைநாடும் கொல்லமுங் கவிங்கமும எண்டிசெ புகழ்தர ஈழமண்டலமும்
- 2 . . . . . கொண்டு தன்னெழில் வளர் ஊழியில் எல்லா யாண்டுந்  
தொழுதக விளங்கும் யாண்டு செழியெரெத் தெககொள் ஸ்ரீகொவிராஜராஜகெ-  
வளிபநராந ஸ்ரீராஜராஜகெவற்கு யாண்டு உயெ ஆவது வடகரை ராஜெடிவிலிஹ-  
வளநாட்டு நாங்க [ந்நாட்டு நா]ங்க-
- 3 . . . . . வில்வவந்திஹாஹேயார் தங்கனாச்சி நக்கந் ஒலொக-  
சினாமணியார் திருவெண்காடையார்க்கு திருவுண்ணுழிகையில் ஹநூதித்தவற்  
எரிய வைத்த நொகாவிளக்கு க-ரா ப்படி யெண்ணை னும் ள் உாஉயெள் முதல்  
எரிப்பதற்கு குடிநைக்கல் . . . . . பா-
- 4 யதெவர்க்கு ஸ்ரீஹும் ச ஹக்கு ஒர்ப்பவளையில் செய்துச் சாத்தி இப்பொந்துக்கு ஹேவர்  
பண்டாரத்தெய் நிசதம் னு எண்ணை அட்டி எரிப்பதாநொம் அவ்வாண்டு நாய-  
கம்செய்வாரும் ஸ்ரீகாரியஞ்செய்கின்ற வாரியபெருமக்களும் . . . . .
- 5 . . . . . எரிக்க இவநெ குடுத்த நிலைவிளக்கு தந் பாதத்தில் எழுத்-  
துவெட்டித் தராவிளக்கு நால்முழமெய் ஐய்விரல் கினத்தில் தராவிளக்கு இவை  
பநாஹேஸூர ரகெஷ || உ

## No. 982.

(A.R. No. 117-A of 1896).

IN THE SAME PLACE.

- 6 . . . . . யாண்டு\*] ச வது திருவெண்[கா]டதெவர்க்கு ஸ்ரீராஜராஜ-  
ஹேவ[ந் ந]ம்பிராட்டியார் தம்பிரானடிசள் வ[ந]வன்மா[தெவி\*](தி)யார்த் திரிபுவந-  
மா[ஹே]வியார் ஸ்ரீராஜராஜசொழதெவர் தங்கனாச்சி உடையபிராட்டிய[ந்] ஹநூ-  
தி[வற் ள]ரிய வைத்த. . . . .
- 7 . . . . . வன் . . . . . விளக்கொன்றுக்கு  
கொண்ட ஆடு தொண்ணூற்றாறினால் நிசதம் இராஜகெசரியால் அட்டக்கடவ நெய்  
. . . . .

## No. 983.

(A.R. No. 118 of 1896).

ON THE NORTH WALL OF THE SECOND PRAKARA OF THE SAME TEMPLE.

- 1 ஹஹி ஸ்ரீ [||\*] புயல் வாய்ப்ப வள[ம்] பெருகப் பொய்யாத நான்மறையின் செயல் வாய்ப்-  
ப[த்] திருமகளு[ம்] செயமகளும் சிறந்[து]வாழ வெண்மதிடொற் [கு]டை விளங்க  
வெவ்வெந்த ரடிவணங்க மண்மட[ந்]தை மனங்களிப்ப மனுநிதி தனழத்தொங்கச் சக்-  
கரமுஞ் செங்கொலும் திக்கனை-
- 2 த்தம் செல [ந]டப்ப கற்பகால[ம்] புவி காப்ப பொற்ப்பை[ம்]ந்த முடிபுனைந்து செம்-  
பொன் வீரவிஹாஸனத்து [பு]வனமுழுதுடையா[டு]ளா[ம்] [விற்றி]ருந்தருளிய  
கொப்ப[பு]ரகெவளிபம்மரான திருபுவனசசக்கரவத்திகள் ஸ்ரீகொலொத்துங்கசொழ-  
டு[த]வர்க்கு யாண்டு எட்டாவது நாள் கற்கடகநாயற்று பூவ-ஹகஷ-

<sup>1</sup> This inscription is built in at the beginning.

- 3 த்து உஸமியும் திங்கட்கிழமையும் பெற்ற அ[னி]ழ[த்]தின் னன் <sup>1</sup>ராஜாபி.ராஜவள நாட்டு நாங்கூர்நாட்டு உடையார் திருச்சிற்றம்ப[ல]முடையார் ஸ்ரீபாததூளிச்சருப்-பெதிமங்கலத்து தென்பிடாகை சொழுகொளநல்லூரில் காணிஉடைய வெள்ளைப்-பன்ம[யூ]ர் சாந[ன]யககொயிற் பெரு-
- 4 [ந்] தச்சன் இன்னாட்டு உடையார் திருவெண்காடுடையார்க்கு திருநந்தாவிளக்குப்புற-மாக விட்ட திருச்சிற்றம்பலமுடையார் ஸ்ரீபாததூளிச்சருப்பெதிமங்கலத்து பிரா-மணரில் கஸ்யுபன் ஸ்ரீகூஷன் வாஸுதெவனும் இவன் தம்பி ஸ்ரீகூஷன் சாத்தனும் இவன் தம்பி ஸ்ரீகூஷன் அத்தியூர் ஆழ்வானும் பக்கல் நான் விலைகொ-
- 5 ண்டுடையெநாய் எனனுதாய் இருந்த கொல்லை உள்ப்பட்ட இன்னிலம் முன்றுமாவுக்கு மெல்பாற் கெல்லை ஆளுடையநாயனார் தெவதானத்தக்கு கிழக்கும் வடபாற் கெல்லை அவிசானசொமன் சாத்தன் நிலத்துக்கு தெற்க்கும் கிழபார்க் கெல்லை காஸ்யுபன் சொமன் தெவன் மாதெவன் நிலத்துக்கு மெற்க்கு-
- 6 ம் தென்பாற் கெல்லை பனவாஸுதெவன் கண்ணன் நிலத்துக்கு வடக்கும் இன்னான்-கெல்லையுள் நடுவுப்பட்ட நிலத்து குடிஇருப்புத் திடலும் மெல்நொக்கின மாமு[ம்\*] கிழநொக்கின கிணறும் உட்பட கொட்டக வாய்க்கால் க[ர\*]லெ பாயவும் வாரவும் உரிமை உண்டாவுதாகவும் இத்தெவர் <sup>2</sup> ஆதிசண்டெஸூர்தெவர் ஸ்ரீபா-
- 7 தத்து தச்சன் நாயககொயிற் பிச்சன் நீர்வா[ர்\*]த்துவிட்டமையில் இன்னிலம் சண்டெ-ஸூரப்பெருவிலையாக இலைஅமுது தொட்டகுடிகளில் கந்தமங்கலமுடையான் சிவதவ-னமுடையானுக்கு ஸ்ரீபண்டாரத்து சண்டெஸூரப்பெருவிலைக்கு முப்பது காசு ஒடுக்கி காணியாக கொண்டு இன்னிலத்-
- 8 துக்கு ஊர்மாவிந்தபடி கடமை உடையார் திருச்சிற்றம்பலமுடையார் ஸ்ரீபாததூளிச்-சருப்பெதிமங்கலத்து இறுத்து இறையிசுதிக்கு ஆட்டைக்கு ஒட்டுப்படியாக இறுக்கும் நெய் கூயெ நிக்கி நின்ற நெய்க்கு உபையமாக இந்த நாயககொயிற் பிச்சன்பக்கல் கை[க்\*]கொண்ட காசு அய
- 9 இக்காசு என்பதும் உபையமாக இவன் அளக்கு[ம்\*] நெய் கூயெ ஆக நெய் கூயெ தொ-ணனூற்று நாழியும் தெவகனாயகனாவெ அளத்து <sup>3</sup> தரவுகொள்ள கடவநாகவும் இன்-னில முன்றுமாவும் இவனுக்கும் இவன் வற்கத்தாற்க்கு விலையும் ஐற்றியும்
- 10 செல்லக்கடவதாகவும் இப்படி சந்திராதித்தவரை செல்லக்கடவதாகவும் இப்படி இசை-யவிட்டமைக்கு இப்படியன்றி மற்ற குடிமை ஒன்றும் செய்யக்கடவநலலாதாகாகவும் இன்னிலம் முன்றுமாவும் சண்டெஸூரப்பெருவிலையாக விற்றுக்குடுத்தமைக்கு [ ]\*

## No. 984.

(A.R. No. 119 of 1896).

ON THE SAME WALL.

- 1 லுஷி ஸ்ரீ (ஃ) [ ]\* திருபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜதெவர்க்கு யாண்டு உயெ வது மினநாயற்று அபரபக்கத்து சதுக்ஷீபும செ[வ்\*]வாய்க்கிழமையும் பெற்ற உத்திரட்-டாதிநா ளிரா[ச]ரதிராசவளநாட்டு உடையார் திருவெண்காடுடையார் கொயில் ஆதிசண்டெஸூரகன்மிகளுக்கு இன்னாயனார் தெவதானம் ராசாதராசவளநாட்டு
- 2 நாங்கூர்நாட்டு எருமற்பிரமமங்கலத்து காணிஉடைய சாத்தனுடையான் உலகெலாந்-தொழுகின்றான் தெவர்கனாயகனை சிவதவனப்பல்லவரையனும் என் தம்பி கூத்தாடு-வானான திருச்சிற்றம்பல(பல)வெளானும் இ[வ்\*]விருவொம் நிலன்[லை]புரமாண இசைவுதிட்டு இ[வ்\*]ஆரில் எங்கள் பிதாக்கள் கொண்டெடையராயும் ஸ்ரீயனம் பெற்று இவர் அபாவதது
- 3 எங்களுதாயும் எங்களில் சிவதவனப்பல்லவரையன் ஸ்ரீயனம் பெற்றும் எங்கள் காணி-யாய கந்தமங்கலமுடையான் திருவன்பெரில் வரியற்று நாங்கள் அனுபவித்து வருகிற நிலத்து ஆறுமாவென்று பெர் கூவப்பட்ட நிலக் காலும் இந்நிலத்து கிழ்தலையில் மனைத்திடலும் சென்னல்வரவை என்று பெர்கூவ[ப்\*]பட்ட நிலமும் வடக்கில்ப்-பள்ளம்
- 4 என்று பெர்கூவப்பட்ட நிலமும் தெற்கில் பள்ளம் என்று பெர்கூவ[ப்\*]பட்ட நிலமும் ஆக நடுவுப்பட்ட சென்னல்வரவை கிசபசு-ம் வடக்கில்பள்ளம் கிசப-ம் தெற்கில் பள்ளம் கிசபசு-ம் ஆக கிஇ-ம் இன்னமும் வாய்க்கால் கரைக்குண்டென்று பெர்கூ-வ[ப்\*]பட்ட கிசபசு-ம் இன்னமும் நாங்க[ள்\*] விற்றுக்குடுத்த[ப் ப]றச்செரிக்குண்-டென்று பெர்கூவப்-

<sup>1</sup> Read ராஜாபி. <sup>2</sup> Read ஆதிசண்டெ. <sup>3</sup> Read அளத்து.

- 5 பட்ட சூழும் இன்னமும் நாங்கள் விற்று குடுக்கிற களத்தடி என்று பெர்கூவ[ப்]-  
பட்ட சூழும் ஆக சூழும்<sup>1</sup> இன்னிலம் முக்காலெ முன்றுமாக் காணியும் எங்கள்  
பெர் காணிக்கடமை புற உடல் பொற்காசு திருமுன்புகாழ்ச்சிக்கும் நினைப்பிட்டுத்  
தண்டும் காசு உள்பட்ட கடமைகள் பிள்ளை மெனாட்டரையர் கெட்டருளி கொள்ள  
சிச்சித்து நாட்டு-
- 6 க்கொண்ட காசுக்கு ஒடுக்க உபாயமில்லாமையாலும் இன்னிலம் விற்று காசு ஒடுக்கவெ-  
ண்டுகையாலும் இன்னிலம் வெறொருவர் விலைகொளவாரில்லாமையாலும் இன்னாய-  
னார் கொயில் ஸ்ரீமாவெய்யூர்[ர்\*]க்கும் தானத்தாற்க்கும் இன்னிலத்தை திருநாமத்துக்-  
காணியாக கைக்கொண்டு காசு தந்தருளவெனும் என்று விண்ணப்பஞ்செ[ச\*]ய்து  
இவர்களும்
- 7 இப்படி செய்வதென்று திருவிள்ள[ம]ராய் அருளுகையில் இன்னிலம் முக்காலெ முன்று  
மாக் காணியும் யிகுதி குறைவுள்ளடங்க திருநாமத்துக்காணியாக இற்றைநாளில் விற்-  
றுக்குத்து கொள்வதான எம்மி விசைந்த விலைப்பொரு(ள்) ள்நாடு நற்-  
காசு நூது இக்காசு முவ[ர\*]யிரமும் ஆவணக்களியெ கட்டிக் கையச்செலவறக் கைக்-  
கொண்டு விற்று விலை[யாவ]ண இசைவுகிட்டு
- 8 குடித்தொம் ஆதிசண்டெய்யூர்தெவர்கள்மிக(ள்)ளுக்கு சாத்தனுடையான தெவகறைய-  
கணுன சிவதவனப்பல்லவரையனும் கூத்தாடுவானுன திருச்சிற்றம்பலவெளானும் இ-  
விருவொ[ம்\*] இவர்கள் வெண்டிக்கொள்ள இயுமாண இசைவுகிட்டு எழுதினென்  
இருக்கையூ(ர்)ருடையான் உய்யவந்தானுன சிவதவனமுடையா நெழுத்து இன்-  
னிலம் முக்காலெ முன்றுமாக் காணியும்
- 9 விற்றுக்குத்து இக்காசு முவாயிரமும் கைக்கொண்டமைக்கு இவை சாத்தனுடையான்  
தெவகறையக(ர்)ணுன சிவதவனப்பல்லவரைய நெழுத்து இப்படிக்கு இவை சாத்த-  
னுடையான் கூத்தாடுவான் திருச்சிற்றம்பலவெளா நெழுத்து இது சாத்தனுடைய-  
யான் சிவதவனப்பல்லவரையன் பாரிகை திருமாவை சொன்னாரும் இவன் தாய் திரு-  
வெண்காட்டுனங்கையும் சொல்ல சம்ம(ர)தம் இட்டென் பெருங்கைகை-
- 10 லுருடையான் திருவொத்தசாமம் அழகியா \*நெழுத்து இப்படி அறிவென் இரா[ச\*]  
ரா[ச\*][ப்பல்லவ]ரையனென் இப்படி அறிவென் திருநானசம்பந்தப்பல்லவரைய-  
னெ[ன்\*] இப்படி அறிவென் ஆனந்தப்பட்டனென் இப்படி அறிவென் து[ளியூரு]-  
டையான் திருமங்கையாழ்வ[ர\*]னென் இப்படி அறிவென் கருப்பூ(ர்)ருடையானென்  
இப்படி அறிவென் அண்ணவாரியுடையானென் இப்படி அறிவென் வீக்கிர[ம\*]  
சொழப்பட்டனென் [||\*]

## No. 985.

(A.R. No. 120 of 1896).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொமாறபன்மர் திரிபுவனச்சக்கரவத்திகள் சீவிக்ரமபாண்டியதெவர்க்கு  
யாண்டு ௫ வது யதநாயற்று வ-௮வ-வகூத்து சுஷ்மியும் நாயற்றுக்கிழமையும்  
பெற்ற இரெவதினான் நடுவிநாடான
- 2 இரா[ச\*]ரா[ச\*] வளநாட்டுப் பட்டான்பாக்கநாட்டுச் சொழகுலவல்லிநல்லூர் மெய்யூ  
மிலையங்கிழான் மன்றில்குனிக்கும் பெருமாளான திபத்தரையற்கு இராசாதராசவள-  
நாட்டு உடையார்
- 3 திருவெண்காடுடையார் தெவதானக் குடிமக்களில் செம்பங்குடையான் சொறனும் பற்ற-  
முடையான் வள்ளலும் இவ்விருவொம் உபய இசைவு கிட்டுக் குடித்தபரிசாவது  
இவர் தமக்கு நன்றாக
- 4 [உ]டையார் திருவெண்காடுடையார் திருவுண்ணாழிகைக்குள்ளுத் திருப்புறக்குடையில்  
இவர் வையத்த திருநுந்தாவிளக்கு ஒன்றுக்குத் திருவிளக்குப்புறமாக இனையனார்  
திருநாமத்துக்காணி திருச்சிற்றம்-
- 5 பலமுடையான் குறையில் காவெரிஆறு உடையந்து மடுவாய் நிர்நிலைஆன நிலத்து  
சிபண்டாரத்துத் தொளாயிரங்காசு ஒடுக்கி சண்டெசுரப்பெருவிலைய் கொண்ட நில-  
மாய் திருத்துக் கூவிக்கு தம்ப-
- 6 க்கல் நாங்கள் எண்பதின்கல நெல்லு [பற்]றித் திருவிளக்குப்புறமாக திருத்தி நெயளக்க  
எங்களுக்கு காணியாக நாங்கள் பற்றின நிலத்துக்கு எல்லேஆவது காவெரிக்கரை  
தாழையூர் நாடாழ்வான் க-

<sup>1</sup> The total comes only to ½ and 3 mā and 1 kāṇi ; there seems to be some omission of fields equal in extent to 5 mā.

- 7 ரைக்குக் கிழக்கும் வடபாற் கெல்லை [சம்பியர்] திருவிளக்குப்புறம் நாற்பத்தெண்ணூயிர்ப் பிச்சனும் திருவகம்படிப் பிச்சனும் நிலத்துக்கு தெற்கும் கிழபாற் கெல்லை பணைத்- தொளிபாகப் பிச்சன்
- 8 நிலத்துக்கு [மெ[ற்]கும் தென்பாற் கெல்லை தில்லை முவாயிரத்தொருவந் திருவிளக்குப்- புறத்துக்கு வடக்கும் மேற்கும் கமுகுதிருந்தவனத்தக்கு வடககும் இந்நான்கு எல்லைக்கு உள்பட்ட குழி கூரா-இ-
- 9 ல் நீலம் ஆறு . . . . . வடக்கடைய செம்பங்குடையான சொறன நீலம் முன்றுமாவும் தென்மேற்கடைய பற்றமுடையான வள்ளல நீலம் முன்றுமாவும் ஆக நீலம் ஆறுமாவும் எங்களுக்குக் காணிய்-
- 10 யாகக் கைக்கொண்டு [நா]ங்கள் வெண்டும பயிர் செய்துகொண்டு தெவர்கள்நாயன் காலாவை நாள் ஒன்றுக் குழுக்கு நெய்யாக ஆண்டு ஒன்றுக்கு தொண்ணூற்று ஒரு- நாழி உழுக்காக வந்த நெய் ஐந்துசாவதின் எதிராமா-
- 11 ண்டு அற்பசிமாதம் முதல் சிபண்டாரத்திலே அளக்க கடவொமாகவும் இப்படியால் வந்த திருவிளக்கு நெய் நாங்கனும் எங்களை வறக்கத்தாருட எங்கள்பக்கல் பெற்றுடை- யாரும் இவர்பெரால் திருவிளக்கு
- 12 ப்பெச்சிச் சந்திரா கித்தவரையும் அளக்க[க்\*]கடவொமாகச் சம்மதத்து உபைய இசைவு- திட்டுக்குத்தொம் செம்பங்குடையான சொறனும் பற்றமுடையான வள்ளலும் இவ்விருவொம் உ இது பற்றமுடை-
- 13 யான் வள்ளல் கையம்மாட்டாங்கானமைக்கு இவை பற்றமுடையான சிவதாண்டான எழுத்து உ இது செம்பங்குடையான சொறன கையமாட்டாங்கானமைக்கு இவை ஆதமங்கலமுடையான புவனிஎத்த ஆடுவான்
- 14 எழுத்து உ இன்னிலத்துக்கு உணையூர்ப்பெருவிலையூரணத்துக்கு எழுத்திட்டார் சூதி- உணையூரெவர் அருளால் கொயிற்கணக்கு குறம்பிலுடையான திருவகம்படிப்பிரி- யன் உ கொயிற்க-
- 15 ணக்கு நெற்குப்பை உடையான திருச்சிற்றம்பலப்பிரியன் உ தெவர்களமி நாவுடைப்- பெருமான் திருவெண்காடுபட்டன் உ சீமாஉணையூரகங்காணி மருந்தாண்டார் உ சிகாரியம் செயானமுடையான
- 16 தெவாண்டான் உ அருளால் இது வெட்டினெ னாலயிர சூவாய-உனென் உ

No. 986.

(A.R. No. 121 of 1896).

ON THE WEST WALL OF THE SAME PRAKARA.

- 1 ல்லு ஸ்ரீ[||\*] பூமாலை மிடை[கூ] பொன்மாலை [கிகழ்]தர பாமாலை ய[ணி]கூ பருமணி- திரள்புய[த்] திருநீலமட(ன்)கை[ய]ரடும் ஜயமகள் இருப்ப[த் த]ன் வரை[ம]ரார்வன் தனதெனப் பெற்று திருமகள் ஒருத[னி] யிருப்ப கலைமகள் சொற்றிறம் புணர்க [க]ற[பி]னளா[கி]
- 2 விருப்பொடு நாவகத் திருப்ப திசைதொ[றும்] திகிரியொடும் செ[ங்]கொல் [ந]டப்ப அ(க்)[கிலபு]வனமும் கவிப்பதொர் புதுமதிபொல வெணகு[டை]மீமி[சை]நீழற்ற கருங்கலி யொளித்து வன்[பி]லத்திடைக் கிடப்ப(ப) குளத்திடை[த்] தெவிங்கலீமன் விலங்க[ல்] (வீ)மி-
- 3 சை யெற[வு]ம் கலிங்க மிரியக் கனல் எரி [பு]ருக[வு]ம் ஐ[ம்]படைப் பருவத்[து வெ]- ம்பு[டை] தாங்கி வெங்கை மண்டலத்தாங்கி [நி]திருகு வடகிதை வடிப்ப[டுத்]- தரு[ளி] வெகந்தி[சை] தருமமும் தவமும் தானமும் தழைப்ப வெதமும் மெயமை- யும் [ஆ]தி[யு]க[ம்] பொ-
- 4 லத் தலை[த]லை சிறப்ப வகருளி வெலங்கரும் [பெ]பாற்[பு]லி யாணை பார்[த்]திவர் சூட [நி]றைமணி மகுட முறை[மை]மபிற் [சூ]டி [மன்]னயிற் கெல்லாம் இ[ன்]னயிர் தாய்பொல்(த்) தண்ணளி பரப்பி [த]ளித்தனி பார[த்]து மண்முழு[து]ங் க[ளி]ப்ப மனுநெறி [வ][ளர்\*]த்[து த]ன் [பெ]-
- 5 காயில் கொற்றவாசல்புர[த்]து மணந[ரா] வெ[ரா]டும்க<sup>1</sup> வி[ஜய]மும் [புகழு] மென்- மெல் ஓங்க செழியர் வெஞ்சரம் பு[க]ச் [பெ]சரவர் [கட]ல் பு[க\*] அழிதரு சி[ங்]- களர் [அஞ்சி] . . . வஞ்சமரக் [க]ங்கர் திறையி[ட\*] கன்னட வென்[ன]ட கொங்கர் ஒது[ங்]கக் கொ[ங்]கணர் சாய [ம]ற்றெதிதி-<sup>2</sup>

<sup>1</sup> Read °வொடுங்க. <sup>2</sup> Read °மெத்தி.

- 6 சை மன்[ன]ரும் தகமக் கரணென [தி]ருமலர் செவடி உரிமையில் [இ]றைஞ்சி தொ[வ\*][லை] டெ[ய]முலகமும் தொழுதெழ தெண்நி[ய]<sup>1</sup> முல்லைவாணகை முககொ- [ன்]கிழாநடி யுமையொடும சங்கர னிமையச்சிமை ய[தி]ருகதெ[ன] பொ[ரு]கி யுட[னி]ருப்ப ஆங்கவன் ம-
- 7 [கி]ழும் கங்கையொப்ப[ப]ாகிய தெரிவயர் [தி]லதம் [தி]யாப[த]ாகை [பு]ரிசுழல் மடப்படி<sup>2</sup> புனிதகுணவனிதை [தி]ரிபுவ[ன]முடையாள் திருவுள்ளத் தரு[ள்] முழு[தும்] உடை[ய]ாள் என உட[னி]ருப்ப வீர[லி]ஹாவ[ன]த்து முக்கொ[ன்]- கிழானடிச(ள்)னொடும் [வி]ற்றிருகரு-
- 8 [ளிய] கொ[ப்ப]ர[ொ]கச[ரி]பந்மரா[ன] திரி[ஹ]வநவக[ர]வத்தி ஸ்ரீ[வி]சுமசொழ- டெ[வ\*]ற்கு யாண்டு ௫ ஆவது லிஹநாயற்று அபரபகூத்து திங்கள்கிழமையும் [எ]காழியும் [ப]மற தி[ரு]வாகிரை நாள் ராசாதிராசவளநாட்டு திருவாளிநா- [ட்டு] [ஹ]ஹேசம ஸ்ரீமுமமுடிசொ-
- 9 மு[சது]வெ[வ\*]ஹிமங்கலத்து பெருங்குறி பெருமக்கனொம் இவ்வூர் ஸ்ரீஹலாரம் ராஜேஜசொழன் பெர[ம்ப]லத்தெ[ய] பெருங்குறி மஹாலெயொம் கூட்ட- குறைவற கூடியிருந்து பணிக்க இன்னாடு நாங்கூரநாட்டு நாங்கூர்உடையார் திரு- வெண்காடு-
- 10 [டைய]ார் [கா]ரிலில் ஸ்ரீமஹேஸ்வ[ர]க்கங்காணி செய்வார்களும் [வ]ாரியப்பெருமக்க- னும் தெவாகல்மி[கரு]ம் பை[பல]நி[ம]கக்காறரும் கண்டு குலொத்துநகசொழுவ[ள\*]- காட்டு திருநறையூரநாட்டு [வ]ண்டாழஞ்செரியுடையான் அரையன் அனைக்கொள- ரியா-
- 11 [ர்] இக்கொயிலில் சுற்றுதெருவில் தனிநின்றுவெண்ணுள்<sup>3</sup>[மட]த்தில் திருவிழா செவிக்க வன ஸ்ரீமாஹேஸ்வ[ர\*]ககு உண்ண எங்களுர் பிடாகை பொதமறையான் குடியில் கட்டளையில் ஸ்ரீஹேவிகிக்கு கிழக்கு மதுராக்கவாய்க்காலுக்கு வடக்கு ஆறங் கண்ணு-
- 12 த்று இரண்டாம் சதூரத்து குடிவிலை கொ[ள்\*]ள இன்னிலம் குடிவிலை விற்ற பாரதுவா- ஜன் தி[ரு\*]க்க[ண\*]ணபுரமுடையான் தாமொதிரனும் இவன் தமையன் திருக்கண்- ணபுர(ம)முடையான் கெசவ(ன்)னும் பாலாஸிரயன் அடிகள நக்கனும் நக்கன் திருக்- கண்ணபுரமுடையானும் உள்ளிட்டொம் இச்சதிரத்தில்
- 13 நாங்கள் மிகிதி குறைவு உள்ளடங்க விற்று[கு]டுத்த நிலம் ஆறுமாவும் குடுத்து நாங்கள் கொண்ட காசு பதின்எட்டு இக்காசு ய[அ]-ம் கொண்டு இன்னிலம் ஆறுமாவும் வண்- டாழஞ்செரிஉடையான் அரையன் அனைக்கொளரியார்க்கு விற்றுக்குத்தொம் இவ்- வனைவொம் இன்னிலம்(ம்)
- 14 ஆறுமாவும் மடப்புறமாக இறை இழிச்சகைக்கு அரையன் அனைஞ்சகொ[ளரியார்கள்] வாரியப்பெருமக்கள்வசம் ஒடுக்கின காசு நூ[று] இக்காசு ரா-றும் கொண்டு இறையிலி செய்வதாய் ப[மு]ம்பெரும் பழந்தாமம் தவித்து அனைக்கொளரியினாக[மென்]று பன்னிரண்டாம [தர]த்திலை ஆசநுகாலம் மட-
- 15 க்கிலை இறையிலி செய்து தனொம் இப்படி இனி[ல]ம் கை[க்\*]கொண்டு திருவிதி திருச்சிற்றம்[பலம்] உடையார் அநுயமெ இன்னிலம் பயிர் எற்றுஞ்சு ஸ்ரீமாஹே- ஸ்ராரை இவரையன் அனைஞ்சகொளரியார் யஜ்-மக சநூரத்தவற் கவெண்ணு[ப்\*]- பணிக்க ஹொ]வெ(யி)உள் இருந்து பணித்தார் குரொவி வெண்காடுதெ-
- 16 வர்பட்டர் பணியாலும் குரொவி ஸ்ரீராமடி[நு]விரயலட்டலொமயாஜியார் பணியாலும் . . . . வெண்ணைக்கூத்தபட்டர் பணியாலும்\* குரொவி எரிமிளகுலொஜ- னப்பட்டலொமெயாஜியார் பணியாலும் தியகை இளாகரப்பட்டர் பணியாலும் நாலூ- ர் மாடலன் சிரிய நம்பிப்பட்டன் பணியாலும் வங்கிபுறத்து கொவடி-ஓ-
- 17 ந[பட்ட]ர் பணியாலும் பாரஜி[ர\*]ஜந் வெண்காடுதெவனை கெசவனார் பணியாலும் திவதைகொம்புறத்து தாமொதிரப்பட்டர் பணியாலும் காஸ்யுபன் கண்ணன் இருக- நாரயணனார் பணியாலும் பாரஜிஜி தி[ரு\*]க்கண்ணபுரமுடையான் தாமொதிரநார் ப[ணியா]லும் வங்கிபுறத்து உதையபாக்கர[பட்டி] பணியாலும்-
- 18 [ம்] . . . விசக . . . பட்ட . . . பொசந்செள . . . பணி- யாலும்\* வங்கிபுறத்து எருஜபூஷ்ட[ட்\*]டலொமயாஜியார் பணியாலும் முப்பிரால் இலகூணப்பட்டலொமயாஜியார் பணியாலும் வங்கிபுறத்து ஸ்ரீவாஸுஹேவபட்ட- லொமயாஜியார் பணி

<sup>1</sup> Read தொன்றிய. <sup>2</sup> Read பிடி. <sup>3</sup> Read வென்றன. <sup>4</sup> Read திற்கவென்று.



- 19 யாலும்] . . . . . ஸ்ரீமாதவப்பட்டா பணியாலும் [திவெ]தைகொம்பு[ற\*]த்து  
ராயணப்பட்டர் பணிய[ர\*]லும் உறுப்புட்டுர் கொ . . பட்டர் பணியாலும்  
உறுப்புட்டுர் வெண்காடுதெவபட்டர் பணியாலும் க்ஷணியந் சீராமந் திருவரங்க-  
முடையாநார் பணியாலும் க்ஷணியந் சீராம-
- 20 ந் கெசவநார் பணியாலும் ப . . . . . ரமுடெயார் திருவெண்காடுதெயாநார்  
பணியாலும் வங்கிப்புறத்து [ந]ராயணப்பட்ட[ர் பணியாலும்] பார[ஜாசி] கெசவன்  
வெண்காடுதெவனார் பணியாலும் சானூர் பற்பநாராயணப்பட்டர் பணியாலும்  
மி[றா]ங்கனார் யஜ்ஞலக்ஷணியர் ப-
- 21 ணியாலும் உறுப்புட்டுர் லீலாகரப்பட்டர் பணியாலும் சானூர் அனகாராயணப்பட்டர்  
பணியாலும் [கொமடத்து விஷுப்பட்டர் பணியாலும்] [இழ]க்கி[ர]த்து . . .  
க்குடையாநப்பட்டர் பணியாலும் இழுக்கி[வ]த்து பற்பநாபப்பட்டர் பணியாலும்  
வங்கிப்புறத்து ஸ்ரீசடகொபலக்ஷணியர் ப-
- 22 ணியாலும் வங்கிப்புறத்து புருஷோத்தமப்பட்டர் பணியாலும் வங்கிப்புறத்து திருவரைச  
அடிகள் பணியாலும் வங்கிப்புறத்து இளையசங்கரநாராயணலக்ஷணியர் பணியாலும்  
ஆத்யந் ஸ்ரீநிவாஸந் திருவெங்கடத்தீந் பணியாலும் உழைசசாளந் செட்டம்பி  
[இ]ருக்காராயணநார் பணியா-
- 23 லும் [பி]ரயாகைச் சங்கரநாராயணப்பட்டர் பணியாலும் வங்கிப்புறத்து ஸ்ரீமாதவப்பட்டர்  
பணியாலும் மெற்புறத்து சுத்தாடிப்பட்டர் பணியாலும் பெநமப்புறத்து இருக-  
நாராயணலக்ஷணியர் பணியாலும் . . . . . பட்டர் பணியாலும்  
உறுப்புட்டுர் சீரங்கநாதப்பட்டர்
- 24 பணியாலும்\*] வாடுகெ[சவ]லக்ஷணியர் பணியாலும் பண[ப\*]பணியால் இவெ  
ணர்களைக்கு திருவாலிடெயாந் சாத்தந் சமரந் எழுத்து இப்படிக்கு [இ\*]வெ  
ராஜேசுராசொழ்ச்செரி கணக்கந் திருவாலிடெயாந் திருவெண்காடுதெயாந்  
சொறுவெயெந் இவெ எந் நெழுத்து [||\*]

## No. 987.

(A.R. No. 122 of 1896).

ON THE SAME WALL.

- 1 லுஷி [||\*] லக்ஷணியவெகவீர அம்புகுலம்மெவருஷீவ உயாராபுரீவெரு  
கொடிகுலகாவாநகரலீலாகார வெவெவெவெவாரி ராசீவாவநெவெவெகவெ  
கடுடிகுலகாவகண-
- 2 கணாடிக்கருகலக்ஷணியர கெசுவாலரலீலாகார நரலீலக்ஷணியர  
நர ஜயகலீலவெவெவாரயீலர வீரமணமொவாரு லுஷணியலீலவெவெவார  
வீரலீல வாரீலரலீலவெக ம-
- 3 ணவதிமந்ஜகடுடிகவாகு வவெவெவெவெவெவெவெவெவெவெவெவெவெவெவெவெ  
நாலாயலீ திருவெவெவெவெவெவெவெவெவெவெவெவெவெவெவெவெவெவெவெ  
திருவெண்காடுதெயாநார கொயில்
- 4 தானத்தார்க்கு இந்நாயனார்க்கும் வெயன்தொளிநாச்சியார்க்கும் நம்பெரால் கட்டின  
விக்ரவாண்டியனஸந்திக்கு அமுதுபடி சாத்துப்படி உள்ளீட்டு வெண்டும் நித்த-  
நிவந்தங்களுக்கு ராஜாயி-
- 5 [ராஜ]வநாட்டு நகரம்ஆன . . . சொழ்புரத்தில் பொத்தகப்படிக்குப் பயிர் அடைப்-  
பான நிலத்திலெ இருபதீந்துவெலி நிலம் எழாவதின் எதிராமாண்டு ஆடி மாத-  
முதல் தெவதான இறையினியாக தந்தொம் இ-
- 6 பபடிக்கு இவ்வொலை பிடிபாடாகக்கொண்டு சந்திராதித்தவந் செல்வநாகக் கல்வினும்  
செம்பிலும் வெட்டிக்கொள்க இப்படிக்குத் திருவெழுத்துச் சாத்தி இவை திருமந்திர-  
லீல எழுத்து . . . . .
- 7 ரையன் எழுத்து யாண்டு . . . . . நாகு வ சரிகைக்கொட்டையில் குவ-  
[சகர]ன் மண்டபத்து எழுந்தருளி இருக்க உடையார் திருவெண்காடுதெயார்க்கும்  
வெயன்தொளிநாச்சியார்க்கும் ந வது ஆனி-
- 8 ம[ர]தமுதல் கட்டின விக்ர[ப]ரணடியன் ஸந்தி ஒன்றுக்கு [அமுது]படி சாத்துப்படி  
உள்ளீட்ட நித்தநிவந்தங்களுக்கு அடைத்த ஊர்களுக்கு ந வது எ நாகுயில் திரு-  
வாய்மொழிந்தருளிப்படிக்கு இட்டநினைப்பி-

- 9 ன்படி <sup>1</sup>ஆவது ஆடிமாத [முதல்] பெற வரியில் கழித்த ஊர்களுக்கு தெரிப்பு சொ[ழம]ண்டலத்து ராஜாயிராஜவளநாட்டு இரண்டு காவெரிஆற்றுக்கு நடுவுபட்ட ஊர்களில [ந]க[ர]ம் ஆளவந்தசொழ-
- 10 புரம் பொத்தகப்படிக்கு [பயி]ரடைப்பான நிலத்து . . . . த்த நில உயி [இ]ன்-  
ன்லம் இருபதிற்கு வெலிக்கும் பெ . . . த்தக்குமெற்றின நிலத்துக்கு ஒட்டுபடிப  
[செ]ல உள்ள நெலலும
- 11 கடமை குடிமை [ம] வுள[வரிப்பாட்ட]ம் அந்தராயம் பாட்டம் உ[றை]நாழிகொ முற்ற-  
. . . . வெட்டி பரிவாரம் ஊர்க்கணக்கர் ஜிவிதம் பணி[க்]காத்ததறு தமபு  
வண்ணர்நெலலு கத்தி-
- 12 . . ருப்பு உள்ள[ட்ட வற்கமும்]மாவடை புன்பயிர் உள்ளிட்ட அனைத்து வற்க[ங்க-  
ளும்] உபாதி வினியொகம உட்பட சந்திராதித்தவற் பெறுவதாக தெவதான  
இறையினியாகக் கல்வி-
- 13 [லு]ம் செம்பிலும் வெ[ட்டிக்]கொள்ள ஆவது ஆடிமாதமுதல் பெற வரியில்  
கழித்தமைக்கு இவை மிழலைக்கூற்றத்து நடுவிற்கூறு சிபராந்தகநல்லூர் இரும்-  
பாழ்உடையா-
- 14 [ன் அ]ழியமணவாள[ன் திருமா]விருஞ்சொலை ந . . . . வில்லவராயன் எழு-  
த்து பயிர்நிலம் இருபதிற்கு வெலிக்கும் இவை [க]ரு[ங்குடி]நாட்டு விசையன்[குடி]-  
உடையான் கொ-
- 15 [ன்]வில்லி கூத்தாநிச்செவனை குருகுலராயன் [எழுத்து] பயிர் நிலம் இ[ருபதி]ற்று  
வெலிக்கும் இவை அருமபெர்க்கூற்றத்து வ . . . . க்குடிப் பொன்ப[ற்றி]-  
உ]டையான் திருவி-
- 16 ராமியுமுடையான் பெரியநாயன யாதவராயன் [எழுத்து] பயிர்நிலம் இருபதிற்கு  
வெலிக்கும் இராசெந்திரசொழவளநாட்டு ஆர்வலக்கூற்றத்து ஈங்கைஉடையான்  
திருவிரட்-
- 17 டானமுடையான சளப்பாளராயன் எழுத்த(ப்) பயிர்நிலம் இருபதிற்கு வெலிக்கும்  
[இவை] அருமொழ்தெவவளநாட்டு இங்கனாட்டு புன்றுருடையான சத்திவன-  
நாயகன் திருவமபலச்சொ-
- 18 க்[க]னான வெணுடைய[ர]னெழுத்து பயிர்நிலம் இருபதிற்கு வெலிக்கும் இ[வை]-  
இ[ரா]செந்திரசொழவளநாட்டு இடையளநாட்டு செலகலுடையான அரயன்காளைப்-  
பெருமானான காங்கெய-
- 19 ன் எழுத்து பயிர்நிலம் [இரு]பதிற்கு வெலிக்கும் இவை மிழலைக்கூற்றத்து வடபாம்பா.  
ற்றுச் சந்தரபாண்டியநல்லூர் [சி]றுவம்பூருடை[யா]ன இராமபிரான் பட்டபிரா-  
னான ஸ்முப்பாத
- 20 ராயன் எழுத்து பயிர்நிலம் இரு[பதி]ற்று வெலியும் வரியில் கழித்தமைக்கு [இ]வை  
கொட்டுநாட்டு அருவியூரான குலசெகரநல்லூர் [மண]லூருடையான் பூ[மி]தெவன்  
திருநெல்-
- 21 வெலிஉடையானான வாணதராயன் எழுத்து[||\*]

No. 988.

(A.R. No. 123 of 1896).

ON THE NORTH WALL OF THE TIRUJNANASAMBANDA SHRINE IN THE BRAHMAPURISVARA  
TEMPLE AT SHIYALI, SAME TALUK AND DISTRICT.

- 1 திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீஇராஜாதிராஜதெவற்கு யாண்டு யக வெண்மணிகிழான்  
ஆட்கொண்ட-
- 2 நாயகன் திருநட்டப்பெருமாள் ஆளுடைய[ள்]னையார்க்கு கறியமுதாக அமுது  
செதருள நாள் ஒன்றுக-
- 3 கு அலசந்திப்பயறு நாழியாக அமுது செதருளவும் சிற[ப்]பு திருநாள்களும் ஆட்டெ-  
த்திருநாள்களக்கும் அ-
- 4 முது செதருளகைக்கு[ம்] ஆட்டைக்கு பயறு நாற்கலமாக சந்திராதித்தவற் செல்ல  
இராஜாதிராஜவளநாட்-
- 5 தெ திருக்கமூலநாட்டு ஸ்ரீஷ்ரீ[த]யம் திருக்கமூலதது சு[த்\*]தமவிவதிக்கு கிழக்கு  
செனனாதவாக்காலுக்குத் தெற்கும்

<sup>1</sup> Read ஆவது.

- 6 [இ\*]ரண்டாங் கண்ணாற்று முன்றூஞ் [ச\*]கிரத்து காசியபன் உதெயதிவாகரன் தில்-  
லைநாயகன் ஆன ய[ப்\*]பாகாயகநம்-  
7 பிபக்கல் கொண்ட மடக்கு நிதூதப இநில[ம்\*] முக்காணி யரைக்காணிக் கிழ் ஒரு  
[மா]வும் ஊர் மாவந்தவர் பிரித்து  
8 இறை மிகிதி கொண்டு செ[லு]த்துவதாக கொண்டு விட்டது ||உ

## No. 989.

(A.R. No. 124 of 1896).

ON THE SOUTH WALL OF THE CENTRAL SHRINE IN THE SAME TEMPLE.

- 1 லுஜலி ஸீ [||\*] திரிபுவனச்சக்கரவ-  
2 த்[திகள்] மதுரையும் பா[ண்]டி-  
3 [யன்மு]டித்த[லை]யுங் கொண்ட  
4 ருளின [ஸ்]குலெ[ரத்து]ங்கசொ-  
முதெவ-  
5 [ர்க\*]கு [யா]ண்டு யச வது இரா-  
ஜாயி[ரா]ஜ-  
6 வளநாட்டுத் திருக்கமுமலிநாட்டுப்  
பிர-  
7 மதெசம் திருக்க[முமல]த்துத் திரு-  
த்தொ-  
8 ணிபுரமுடையநாய[நா]ற்கு ஜெய-  
ங்-  
9 கொண்டசொழமண்டலத்து மெ-  
ன்மலை-  
10 ப்பழயனார்நாட்டுப் பழையனா-  
11 ருடையான் வெதவனமுடையான்  
உ-  
12 டையநாயகனுக்குப் புக்க நடுவி-  
13 ல்நாடான இராஜராஜவளநாட்டு  
14 ஆநாங்கூர்க் குன்றங்கிழான் ஜென-  
15 [நா]தகறபகம் அரையன் மகள் எ-  
தி-  
16 ரிலாப் பெருமானும் இவள்மக-  
17 ள் சுத்தமவிவ]ளநாட்டு வெண்-  
18 ணிக்கூற்றத்துப் பெருமுருடை  
[யா]-  
19 ன் [நா]யன் திருவெகம்பமுடையா-  
[னு]-  
20 [க்கு]ப் புக்க உமையாழ்விபும் இ-  
வன்-  
21 ருவொம எ[ங்\*]கள் பர்த்தாக்க-  
ளுக்கும் [எ]-  
22 ங்களுக்கும் எங்கள் வங்சத்துக்கு-  
23 ம் நனறாக இராஜராஜவளநாட்டு  
24 மாத்தூர் [நா]ட்டு ஒழுகறையான  
25 குலொத்துங்க சொழநல்லூர்க்க-  
னை-  
26 யூர் நந்திமங்கலங்கிழான் சூரிய-  
27 தெவன் திருஞானசம்பந்தனர் மு-  
ன்-  
28 [ன்]லையாக இவர்பக்கல் காச குடு-  
த்து  
29 இவர் பலர்பெரி லும் காச குடுத்துக்  
கொண்[டு\*]  
30 இவர்பெரிலெ பிரமாணம் பண்ணி  
31 நாங்கள் கொண்டு விட்ட ஊர்  
32 க்கணக்(க்)குச் செற்றாருடை-  
33 யானுஞ் சபையாரு மெழுத்திட்ட  
34 சபாநியொகப்படி சந்திராதித்த-  
35 வரை காச  
36 கொள்ளாவிற்றையியாக விட்ட நி-  
37 மாவது திருக்கமுமலத்துச் சுத்-  
38 தமவிவதிக்கு மெற்குத் தில்லைவிட-  
39 ங்கவாய்க்காலுக்குத் தெற்கு க-  
கண்-  
40 ணாற்று உ-ஞ்சகிரத்து வாச்சியன்  
திரு-  
41 த்தொணிபுரமுடையான்பக்கல்  
42 கொண்ட கொல்லை குழி [நா]-ம்  
கா-  
43 சிபந் சிருடைக்கழல் ஆழ்வா-  
44 ந் பக்கல் கொண்ட கொல்லைய் கு-  
45 ழி நா-ம் காசுவந் உய்யநிற்றடி ப-  
46 க்கல் கொண்ட கொல்லை குழி மு-  
ன்நா-  
47 றும் சுத்தமவிவதி[க்]கு மெற்கு தி-  
48 ல்லைவிடங்கவாக்காலுக்கு தெற்-  
49 கு உ-ண்டாங் க[ண்ணா]ற்று முந்-  
றா-  
50 ஞ் சகிரத்து துண்டத்து சாவாந்தி  
விர-  
51 பத்திரந் உய்யக்கொண்டபிள்ளைப-  
க்-  
52 கல் கிழக்கிட்டு தெற்கடைய அம்ப-  
53 து குழி நிக்கிக கொண்ட கொலை-  
ய் குழி  
54 ா-ம் முதற் கண்ணாற்று முன்றூஞ்  
சதி-  
55 ரத்து விரச்சி-  
56 யன் செந்தந திருவெண்காடுடை-  
யான்  
57 உள்ளிட்டார்பக்கல் கொண்ட கொ-  
ல்லை  
58 குழி ா-ம் ஆகக் கொல்லை குழி து  
நிலம் இ இன்-  
59 நிலம் அரையில் இவ[ர்\*]களுக்கு  
ஜிவநத்துக்-  
60 கு விட்ட நிலம் திருநந்தவனம்  
செய்தநிலம் காலும் கைக்-  
61 காண்டு தாங்கள் வெண்டிற பயிற்  
செய்-  
62 துகொண்டு நிக்கின்ற நிலம் நாய-  
நாற்-  
63 க்குத் திருநந்தவனம் செய்து நறு-  
திருப்ப[ள்\*]ளி-

64 த்தாமம் ஆகவும் படக் குடிக்குற்றம்  
படாமற் பெ-  
65 செய்து அளக்க[\*]கடவாராகவும்  
இந்நிலம்  
66 அரை[பு]ம் ச[ந்\*]கிராகித்தவரை  
காசுகொள்ளா யிடெற-

67 யிலியாகக் கொண்டு விட்டொம் எ-  
திரிலாப்பெரு-  
68 மாளம் இவன் மகள் உமெயாழ்-  
வியும் யிவ்விரு-  
69 வாம இதுயூரேஹேயூர ஈடு-  
கூத |||—

## No. 990.

(A.R. No. 125 of 1896).

ON THE SAME WALL.

- 1 ஸ்ரீ ஸ்ரீ வ திரிபுவனச்சக்கரவத்திகள் மதுரை கொண்டருளின ஸ்ரீ குலொத்துங்க-  
சொழிவெவர்க்கு யாண்டு கூ ஆவது நாள் ஈயெசுல் அந்தராயம் பாட்டம் உள்பட  
திருநுன்தாவிளக்குப்புற இறையிலி இட்ட இராஜாயிராஜவளநாட்டுத் திருக்கழுமல-  
த்து உடையார் திருத்தொணிபுரமுடையா[க்\*]தும்] பெரியநாச்சியா[க்\*]தும்  
திருநுன்தாவிளக்குப்புற இறையிலியாகக் காணியாளர் நிலைநின்று பயிரசெய்து  
கடமை இறது பற்றினியா யிவர்களுக்கு இறைப்புணைப்பட்ட கரைப்படையிலார்-  
[க்\*]து தண்டலநாயகம் அரையன் கடல்கொளமிதந்தானை அமரகொன் பல்லவரைய  
தும் அரையந் திருகட்டமடியாக வெதவநநாயக[ப்ப]ல்லவரையதும் சந்த[ந்]  
கொவநாக திருச்சிற்றமபலவிழுப்பரையதும் சந்தன-
- 2 [குலாவ]ன[ந்] சிங்களான்தகப்பலவரையதும் செங்கண்மால் பெரியநாக நம்பியா-  
ளர்ப்பலவரையதும் பக்கல் இககொயில் ஆதிசண்டெஹுரெஹர் திருநாமத்த விலை-  
கொண்ட பிரமாணப்படி காணி மாநின் வெண்ணையூர்நாட்டு நாகனபாடியான அழ-  
கியராமப்படி நம் உடையார்சங்கம தவத்தருளிக் குலொத்துங்கசொழிவெவர்க்கு யிசு  
ஆவது திருவுலகளந்த ன[ண]க்குப்படி நிக்கல் நிக்க பனைநின்ற [கொ]ல்லையும் உவரும்  
உப்புமண்ணும் ஆய் அகுகெழுந்த படுதமையும் என்று அளந்த நிலத்து நெல்பயிரும்  
புன்பயிரும் செய்தும் மரநிலையும் ஆய்வருகிற நிலம் உள்பட செய்யலாம் பயிர் செய[\*]  
தும் மரமாகியும் . . . இட்டு திருநுன்தாவிளக்கு எரிக்க இடுகிற நிலமாய் என்னு  
டைய . . . க்கு அடைப்பாய் வருகிறபடியும் தவிர்ந்து யாண்டு கூ ஆவது  
பசானம் முதல் அந்த-
- 3 ராயம் பாட்டம் உள்பட திருநுன்தாவிளக்குப்புற இறையிலி இட்ட நிலம் ஓயெசுபதை  
இபனால் உதளாயெ-ம் யாண்டு கூ ஆவது பசானம் முதல் அந்தராயம் பாட்டம் உள்-  
பட திருநுன்தாவிளக்குப்புற இறையிலி இட்டமைக்கும் [தவர்]யசு ஆவது அளவில்  
கடவில் திரை எறிவாய் அருகு இல்லப்பூடும் இராவணன் மொவாயும் எழுந்து  
மணல் குறைநக நிலமும் பட்டினவர் குடி இருப்பாக நிலமுமாய் நிக்கலாக நிர் . . .  
நிலத்து பனையும் இலுப்பயும் உள்ளிட்டு மரமாக்கலாம் நிலமாக்கி இதுவும்  
திருநுன்தாவிளக்கு உடலாவது இவை புரவுவரி சிகரணானாயகம் பந்தணைநல்லூர்  
உடையான் எழுத்து - இவை புரவுவரி சிகரணானாயகம் பிரி[ம]பன் எழுத்து  
இவை புரவரி சிகரணானாயகம் . . . சிழவன் - எழுத்து இவை புரவுவரி[சி]கரண  
நாயகம் ஆளர் உடையான் எழுத்து
- 4 இவை புரவுவரிகரணத்து முகவெட்டி குருகாடிகிழான் எழுத்து - இவை புரவுவரிசிகர  
ணத்து முகவெட்டி குமாரசங்கலமுடையான் எழுத்து - இவை புரவுவரிசிகரணத்து  
முகவெட்டி பெருமங்கலமுடையான் எழுத்து - இவை புரவுவரி சிகரணத்து முகவெ-  
ட்டி மெலுருடையான் எழுத்து - இவை செரகொன் எழுத்து இவை குருகுலரா  
யன் எழுத்து - இவை சொழிச்சாகிரப்பல்லவரையன் எழுத்து - இவை விலாடத்த-  
ரையன் எழுத்து - இவை பங்களரையன் எழுத்து - இவை மெல்நாட்டரையன் எழு-  
த்து இவை வெசாஸிப்பரையன் எழுத்து - இவை வாளுவரையன் எழுத்து - இவை  
அமரகொன் எழுத்து - இவை குருகு[லத்]கரயன் எழுத்து - இவை . . .  
பன் எழுத்து [||\*]

## No. 991.

(A.R. No. 126 of 1896).

ON THE SOUTH WALL OF KODANDARAMA SHRINE AT MADURANTAHAM, MADURANTAHAM  
TALUK, CHINGLEPUT DISTRICT.

- 1 ||உ ஸ்ரீ ஸ்ரீ [||\*] ஸ்ரீபராசுவெற்கு யாண்டு எழாவது ஜயங்கொண்டசொழிமண்ட-  
லத்துக் களத்தாற் கொட்டத்துத் தநியூர் ஸ்ரீயே-ராககச்சதுவெ-லிமங்கலத்து திரு  
வயொத்திப் பெருமானுக்கு இத்தெவர் திருஉடையாட்டமாக விட்டருளிக்கல்-

- 2 வினும் செம்பிலும் வெட்டிக்கொள்வதாக நம்முர் தென்பிடாகை விரப்பாகி மெல்பாற்  
கெல்லை செங்காட்டுர் கிழைச்சேரி எல்லைக்கும் சிந்திபாக்கத்து எல்லைக்கு கிழக்கும்  
தென்பாற் கெல்லை எல்லைக்குழிக்கும் செய்யூர் எல்லைக்கும் வடக்-
- 3 கு கிழ்பாற் கெல்லை முக்கூட்டன்கல்லுக்கும் பாக்கூர் புகப்பாய்வதான வாய்க்காலுக்கு  
மெற்கும் வடபாற் கெல்லை பெரும்பாக்கத்தில் தெற்கில் கல்லம்பாறைக்குத் தெற்கும்  
இதுக்கு உட்புட்ட நீர்நிலமும் கொல்லையிலமும் குடியிருப்பு உட்பட்ட
- 4 நத்தமும் இத்தெவர் திருமுகம் பிரசாதப்பட்டு இத்திருமுகப்படியெ திருஉடையாட்ட-  
மாக விட்டுக் கல்வெட்டிக்குத்தொம் ஸ்ரீயோராஜகச்சதுவெ-<sup>1</sup> ழிமங்கலத்துப் பெருங்-  
குறி மஹாலயெயொம் பணியால் மதுராந்தகமுடையாந் தம்மப்பிரி-
- 5 யன் வைத்தமாநெதி எழுத்து பணியால் இயூர் தைச்சக்காணிஉடைய பட்டரை  
லையிர ஆசாரியந் எழுத்த<sup>1</sup> |||உ

## No. 992.

(A.R. No. 127 of 1896).

ON THE WEST WALL OF THE ARULALESVARA SHRINE IN THE SAME VILLAGE.

- 1 லுஷி ஸ்ரீ [||\*] புமெவு வளர்திருப் பொன்மார்வு புணர நாமெவு கலைமகள் நலம்பெரிது  
சிறப்ப விசையமாமகள் வெல்புயத்திருப்ப இசையுஞ் செல்வியு மெண்டிசை விளங்க  
நிருபர் வந்திறைஞ்ச நிணில-
- 2 மடந்தையைத் திருமணம புணர்ந்து சிர்வளர் தரும மணிமுடி தவித்தென மணிமுடி குடி  
மல்லைஞாலத்தும் பல்லுயி[ர\*]க் கெல்லாம எல்லையி வின்ப மியல்பினி வெய்தி வெண்-  
குடை நிழற்றச் செங்கொ லொ-
- 3 ச்சி வாழி ப[ல்\*]லாழி ஆழி நடப்பச் செம்பொன் விரலிங்ஹாஸனத்துப் புவனமுழு-  
துடையாளொடும் வீற்றிருந்தருளிய கொவிராசகெசரிவற்றமான திரிபுவனச்சக்கர-  
வர்த்திகள் ஸ்ரீகுலொத்துங்கொழித்தெவர்க்கு யா-
- 4 ண்டு நாலாவது ஜயங்கொண்டசொழமண்டலத்துக் களத்தூர்க் கொட்டத்துத் தனிபூர்  
ஸ்ரீமதுராந்தகச்சருப்பெதிமங்கலத்து ழைலாலயெயொம் எழுத்து நம்முர் அகளங்கி-  
ஸாரம்உடைய ழைலாடெவர் கந்திகளும் ஸ்ரீமாஹே-
- 5 ஸரக் கண்காணிசெயவார்களுங் கண்டு இவ்வூர்த் தலப்பாடகம் விரசொழுவாய்க்கா-  
லுக்கு வடக்கு க-க்கண்ணாற்று விரநாராயணவதிக்குக் கிழக்கு ஒ[ன்\*]பதாஞ் சதூரத்-  
துப் பக உ-ம் பத்தாஞ் சதூரத்து பக ன-ம் ஆகப் பக டு-ம் இத்தெ<sup>2</sup>

## No. 993.

(A.R. No. 128 of 1896).

ON THE SOUTH WALL OF THE SAME SHRINE.

- 1 லுஷி ஸ்ரீ [||\*] பூமாது புணர புவிமாது வளர னுமாது விளங்க ஜயமாது விரும்பதந்  
னிநு பதுமலர் மன்னவர் சூட மன்நிய வுரிமையால் மணிமுடி க[வி]ப்ப செங்கொல்-  
நின்று [தி]சைதொறும் வள[ர\*]ப்ப வெங்கவி [நி]க்கி மெய்யறந் தழைப்ப] கவிங்-  
க [மி]ரிய கூடமலை நடாதி வலங்கொ ளாழி வரையாழி நடப்ப இருசுடரளவும் ஒரு-  
குடை நிழற்ற விரலிஹாலனது முக்கொக்கி[தி]ழானடிகளொடும் வீற்றி[தி]ருணருளிய  
கொப்ப-
- 2 ரகெவரிவகுரா[ன] திருஹவனச்சக்கரவத்திகள் ஸ்ரீவிக்கிரமசொழித்தெவர்க்கு யாண்டு  
சு ஆறாவது ஜயங்கொண்டசொழமண்டலத்துக் களத்தூர்க்கொட்டத்து தநியூர்  
ஸ்ரீமதுராந்தகச்சருப்பெதிமங்கலத்து ழைலாலயெயொம் எழுத்து நம்முர் அருளாஹா-  
லிஸாரமுடையழைலாடெவர் கொயினில் தெவகன்மிகளும் ஸ்ரீமாஹேஸார அங்காணி  
செய்வார்களுந் கண்டு நம்முர் தலைப்பாடகம் விரசொழுவாய்க்காலுக்கு தெற்கு இர-  
ண்டாங் கணுற்றிலும் மு-
- 3 ன்றங் கண்ணாற்றிலும் வீரநாராயணவதிக்கு மெற்கு எழு[தி]ழாஞ் சதூரத்து கிழ்பாற்க்-  
கெல்லை திருவாய்ப்பாடியாழ்வார் திருமுற்றவெலியான விளைகழிக்கு (மெற்கு)  
மெற்கும் தென்பாற்க் கெல்லை பள்ளிச்செரியிந் வடமெலை மலைகல்லின எரியிந் வட-  
கரையிள் வடக்கும் வடமெற்கும் பெருவழி முக்கொல் கிக்கி இதுக்கு வடக்கும்

<sup>1</sup> The characters in which the inscription is engraved appear to be of a later date than that of Parāntka.

<sup>2</sup> The inscription stops with this.

தென்பாற்க்கெல்லை மதுராஜகப்பொளியில ஆலமடைக்கு தெற்கில் மடையு[ள்\*]  
நின்றும் கீழ்க்குநொக்கி பொந்த பெருவழிக்கு வடக்கும் மெல்பாற்-

- 4 க்கெல்லை மதுராந்தகப்பெர்ளி கரைக்கு கீழ்க்கு ாற்கொல் நிக்கி இதுக்கு கீழ்க்கும் வட-  
பாற்க் கெல்லை மதகுநீர் புறப்பாட்டுக்கு தெற்கு எண்கொல் நிக்கி இதுக்கு தெற்கும்  
ஆக இந்நாற்பால எல்லைக்கும் [உ]ட்பட்ட இருபத்தஞ்சு பாடகமும் கொ[ப்\*]பிரசார-  
பூமியாய் எல்லொழுக்கும் சாதாரணம் ஆதலால் ஹருளாகாயிஸுரம் எனதும் சிவனா-  
மததால் கொயிலும் எடுத்தம் மண்ட[ப்\*]மும் திரு[ச்\*]சுற்றுமாளிகையும் எடுத்துக் குடி-  
கட்டியுந் திருனந்தவா[ந்]மு மடைவிளாகமும் உ[ள்\*]ளீட்டு வெ-
- 5 ண் டெவந செய்கைக்கு விட்ட இந்நிலத்துக்கு விளையாக சண்டெஸூரடிவர்பக்கல் நாங்-  
கள் கொண்ட காச உய் இருபது மறக்கொண்டு இந்நிலந் தந்தொம் இவெல்லைக்குள்ளு  
ஆக்கின கழுக்குக் கடமை கொள்ளக்கடவொ[மல்லா]தொமாகவும் எடுத்துக் குடி-  
யிருந்த மனையிறை யுள்ளீட்டு எப்பெ(ர)ற்பட்ட வரி கொள்ள[க்\*]கடவொமல்லா-  
தொமாகவும்[||\*]

### No. 994.

(A.R. No. 129 of 1896).

ON THE OUTER SIDE OF THE EAST WALL OF THE SECOND PRAKARA OF THE  
SVETARANYESVARA TEMPLE AT KADAPPERI, SAME TALUK AND DISTRICT.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கடல்குழந்த பார்மாதரும் பூமாதரும் கலைமாதரு மடல்குழந்த பொர்மா-  
தரும் சீர்மாதரும் அமர்ந்து வாழ நாற்கடல் குழ புவியெழும் பாற்கடல்பொல் புகழ்  
பரப்ப ஆகியுமாமெந்நெ சொதிமுடி பு[னைக்]ருளி அறுசமையமும் ஐம்பூதமும்
- 2 நெய்யில் நின்ற பார்ப்ப தென்னவருஞ் செரலருஞ் சிங்களரும் முதலாய மன்னவர்கள்  
கிறைசுமநகர வந்தீண்டி செவிப்ப ஊழிணழி வரு சென்கொ வெழுபாரு மினிதளி-  
ப்பச் செம்பொந் விரலிஹாவைத்து புவனமுழுதையுடையாளொடும விற்றிருந்தரு-  
ளிய கொ-
- 3 விராஜகெச[ரி]பம்மரான திருவனசசகூவர்த்திகள் ஸ்ரீராஜா[யி\*]ராஜடிவற்கு  
யாண்டு . . ஆவது ஜெயங்கொண்டசொழமண்டலத்து களத்தாற்கொட்டத்-  
து தநியூர் ஸ்ரீயுராந்தகசுதூர்வெழிமங்கலத்து ஆளுடையார் திருவெண்காடுடை-  
யார கொயிலில ஸ்ரீமாவை-
- 4 ஸ்ரீ கண்காணிசெய்வாற்குந் டெவகந்மிகளுக்கும் ஸ்ரீகாரியஞ்செய்வாற்கும இந்நாயநார்  
டிவதானம் திருசிந்தாமணிப்பெருந்தெருவில் வியாபாரிகளுக்குச் சமைநகர மெ-  
ய்கிழார் சிரிளங்கொ ஸ்ரீகூஷ்டம் த[ண்\*]டலங்கிழார் ஸ்ரீவாலுஹெவந் ஸ்ரீகூஷ்ட-  
மும் பாக்கமுடையா-
- 5 து[ம்\*] மணியன் மலைகினியநின்றும் பாக்கமுடையாந் சந்திஉடையாநும் தங்க-  
லங்கிழான் மதுராந்தக சிலசெட்டி தொரணசூரநும் சொளமான் கண்டந் மணவி-  
யும் ஆர்வலங்கிழார் திருஆறல் திருவெகம்பமுடையாநும் இக்குடி மாதவடி அரு-  
ளாளபெருமானும் உ-
- 6 ள்ளிட்டு இத்தெருவில் வியாபாரிகளொம் இந்நாயநார் ஸ்ரீபண்டாரத்து திருமெற்பூச்சு  
உபயஞ் செலுத்த[க்\*]கடவொமாக கை[க்\*]கொண்ட பழங்காசு நா இப்பழங்காசு  
முன்னாற்றுக்கும் பொன் கொண்டு பொலிணு[ட்டா]க நா[னொன்று]க்கு இடக்கட-  
வொமான திருமெற்பூச்-
- 7 சு க-ல் இத்திருமெற்பூச்சு ஒருபலமும் காள்தொறும் படி அற வெள்ளை அற செத்தி சாத்-  
தலாம் திருமெற்பூச்சு உஷபக் கொலாலெ சந்திராதித்தவரை இத்தெருவினிருந்  
பரிமாலும் வியாபாரிகளெ செலுத்தக்கடவொமாக சிலாலெகை பண்ணி[க்\*]குடுத்-  
தொம் ஸ்ரீபண்டாரத்து பரிசட்ட<sup>1</sup>

### No. 995.

(A.R. No. 130 of 1896).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருவனசசகூவர்த்திகள் மதுரையும் பாண்டியந் முடித்தலைபுங் கொண்ட-  
ருளி விரர் அவிஷெசமும் விஜெயாவிஷெசமும் பண்ணி அருளிய திருவனசிர-  
டிவற்கு யாண்டு நடு எ ஆவது பங்கு<sup>2</sup>

<sup>1</sup> The inscription is left unfinished.

<sup>2</sup> The rest of the inscription has been chiselled off

## No. 996.

(A.R. No. 131 of 1896).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திருவாய்க்கெழ்வீமுன்னாகத் திருவாவநசக்கரவத்திகள் ஸ்ரீகுலொத்துங்க-  
சொழிபெவர்க்கு யாண்டு பதினாறுவது ஸ்ரீமயாராககஜகூலெழிமங்கலத்து ஆளு-  
டையார் திருவெண்காடு-
- 2 டையார்க்கு புலியூர்க்கொட்டமான குலொத்துங்கசொழிவளநாட்டு திருச்சரத்து குலொ-  
த்துங்கசொழிகண்ணப்பந் தூசி ஆதிநாயகந் பஞ்சநெதிவாணனாக உராஜராஜ நில-  
கங்கரயந் ஆதி-
- 3 மாலத்து [ப் ப]த்தாஜியதியும் சதுத்தியும் மூலமும் சங்கீழமையுமாக வந்து முதல்  
சஜராஜித்தவரை செல்லக்கடவதாக திருநந்தாவினக்கு ஒன்றுக்கு விட்ட பச முப்பத்-  
திரண்டு இஷபம் ஒன்று [||\*]

## No. 997.

(A.R. No. 132 of 1896).

ON THE SAME WALL.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] பூமநுவிய திருமாதும் புவிமாதும் ஜீயமாதும் நாமநுவிய கலைமாதும்  
புகழ்மாதும் நூயநு புல்க அருமறை விதி நெறியனைது கழைப்ப வருமுறை யுரிமை-  
யில் மணிமுடி சூடித் திங்கள் வெண்குடை திசைக்க[ளு] மெட்டு கங்கு தனிக்கூட  
காரென விளங்கக் கருங்கலிப்பட்டிமைச் செங்கொல தூரப்ப
- 2 பொருகதி ராழி புவிவளத்துடன் வர வில்லவ ரிரட்டர் மினவர் சிங்கனர் பல்லவர்  
தூதலியர் பாத்திலா பணிய எண்ணருங் கறபக மண்ணகம் புரநு செம்பொன் வீர-  
லிஹாலநது உலகுடை முசுகொக்கீழாநடிகளொடும வீற்றிருக்கருளிய கொபர-  
கெவரிவநாராக திருவாவநசக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜபெவர்க்கு யாண்டு கூ ஆவது
- 3 ஜயங்கொண்டசொழிமண்டலத்துக் களத்தூர்கொட்டது தரீயூர் ஸ்ரீமயாராக-  
கஜகூலெழிமங்கலத்து லெவலெயெயாம் எழுது நம்முர் ஆளுடையார் திரு-  
வெண்காடுடையார கொயிலில் பெவகன்மிகளும் ஸ்ரீராமேஸ்வரக் கண்காணி செய்-  
வார்களும் ஸ்ரீகாரியஞ்செய்வானுங் கொயில்கணக்கருங் கண்டு இக்கொயிலில் திரு-
- 4 உ[ள்]வம் எழுநூறும் மசுரைநாயகபெவர் [சரிப்ப]வனி எழுநூறுகைக்கு சொழி-  
மண்டலது ராஜநாராயணவளநாட்டுத் திருவழுநூர்நாட்டுக் கீரநூர் வாசத்தூருடை-  
யான் உடையான திருச்சிற்றமபலமுடையானான் உதையாலன் இஸ்ரீமயாராகக-  
ஜகூலெழிமங்கலத்து ராஜகெவரிச்செரி இராயூர்ச் சொட்டைக் கெசவலட்டன்
- 5 பக்கல் கொண்டு தக நீலம் இவ்வூர்த தலைபாடகம் வீரசொழிவாய்க்கா[லுக்குத் தெற்கு  
இர]ண்டாங் கண்ணாற்று வீரநாராயணவதிககுக் கிழக்கு எழுஞ்சிறத்தில் கிழை  
எட்டில் நெடுக்கழுவல் பாடகம் கறும் தென்கிழக்கடையப் பாடகம் கறும் ஆகப்  
பாடகம் இரண்டுக்கும் இரண்டு காச விளையாகப் பெசி இட்டு இக்செ-
- 6 சவலட்டன்பக்கல் கொண்டு தக இப்பாடக மிரண்டும் காசகொள்ளா இறையிலியாகத்  
தந்தொம் இனநிலங் கைக்கொண்டு இப்படியெ கல்நிலும் வெட்டிச சரிப்பவநி எழு-  
நூளிலிக்கவெனறு லெவலெயெயுள நின்று பணித்தார் ஸ்ரீமயாராகசெரி இரா-  
யூர்ச் சொட்டை அனகநாராயணலட்டன் பணிக்கப் பணியால் இவ்வூர்க்கர-
- 7 ணத்தான் திருப்புவின்முடையான [எ]காம்பர[தவ]நான லெவலெயெயுள [ன்]  
எழுது இப்படிக்கு இராயூர்ச் சொட்டை அனகநாராயணலட்டன் எழுது இப்படி-  
க்கு இவை இராயூர்ச் சொட்டைக் கெசவலட்டன் எழுது இவை குண்டுர் மொவி-  
லட்டன் எழுது இவை இழக்கந்கிறத்து
- 8 வாமனலட்டன் எழுது இவை . . . . .

## No. 998.

(A.R. No. 133 of 1896).

ON THE INNER SIDE OF THE SOUTH WALL OF THE SAME PRAKARA

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] ஸ்ரீராமேஸ்வர லெவலெயெயுள [ன்] ராஜவா[லெயெயுள] அரிநாயகி[வா]டி முவராயா-  
கண்ட [பா]ஷிசுதப்புவராயகண்ட [க\*]ண்டநாடு கொண்[ ] கொண்டநாடு குடா-

தாது பூவ-உக்ஷிண பச்சிஉதா உதஸமுஜாயிபதி ஸ்ரீவீரபுரவாடெவராய  
உஹாரா\*] யர் வுயிவி-

- 2 நாஜ்ய பணியருளாகின்ற [ஸக]ரவ்ய தநாஎயெ லேவ செல்லாநின்ற விவவஸுவதரது  
மகர[நா]யற்றுப் பூவ-பக்ஷது ஸ-ர[க]வாரமு[ம\*] லீ[தி]யையும் பெற்ற திரு-  
வெ[ர\*]ணநாள் ஸ்ரீமதாரூணங்கள் ஸ்ரீமயாராககச்சகுவெ-திமங்கலது உடை-  
யார்
- 3 திருவெண்காடுடையநாயநார் கொயில் ஆதிசண்டெஸூரதெவற்கு ய[ாராவ-டு]வ-  
[ராக] ஸிலாவெகை பண்ணிகுடுத்தபடி வ[டபி]டாகைப்பற்றுக் கருங்குழி . . மீம்  
ஒன்றும் வுரவாடெவராயஉஹாராயற் றுஜீ-ப்ய ஆக ஸஞ்சு[ரிண]புணு-
- 4 காலதெவ திருவெண்காடுடையநாய[நா]ற்கு அங்கரங்கவொம [அ]மு[து]படிக்கு  
திருத்தெத்திருநாளும் நடத்தும்படிக்கு திருநாமத்துக்காணிஆகத் தாரைவாத்துக்  
குடுத்த அளவுக்கு இடைக் க-
- 5 ருங்குழியில் ஸகல ஸுண-ாதாயம் ஸகலவ[த]ரதாயமும் அனுபவித்துக்கொண்டு  
குலவரிச[கு] இரகையடிபொது க இபொது ஒன்றும் அரைமனையிலெ செலுத்தி  
சடூரதி-
- 6 த்தவரையும் திரு[நாமத்து]காணி[ஆ]க நடத்தக்கடவதாகவும் [||\*] [ஸு]உதாஜீம-ஹணு  
வ-ஹணு வாரஉதாநவாஹு வாரஉதாவஹாரெண ஸுஉதாஜீம-ஹணு வ-
- 7 வெக் || ஸுஉதக வாரஉதக வர யொ ஹரெஉ வஸுந ரெ | ஸுஜீவ-உ-வ [ஹவெருண  
விஷாயா . . . . .

### No. 999.

(A.R. No. 134 of 1896).

ON THE INNER SIDE OF THE EAST WALL OF THE SAME PRAKARA.

- 1 ஸுஷி ஸ்ரீ [||\*] ஸ்ரீமக் கித்திமுன்கொ கொமாறுபன்மர் திருபுவனச்சகுவதிகள் ஸ்ரீகுல-  
செகரதெவர[க்\*]கு யாண்டு [சு]ய மினநாயற்று பூவ-பக்ஷத்து லீகியையும் சனிக்கிழ-  
மையும் பெற்ற ரெவநாள்
- 2 ஜயங்கொண்டசொழமண்டலத்து ஸ்ரீமதாராககச்சகுவெ-திமங்கலத்து உடையார்  
திருவெண்காடுடைய ருயனார் கொயில்(த்) திருநடைமாளிகையில் பாண்டிமண்ட-  
லத்து கிழ்களக்கூற்றத்து சொழகுலமாணிக-
- 3 நல்லூரான மணப்படை விட்டி[டி]ல் கைக்கொளமுதலிகளில் விரதமுடித்தபெருமாள்  
மகள் திருநெல்வெலிஉடையானென் எழுந்தருளுவித்த உடையார் விரதமுடித்த  
பாண்டிமுடைய நாயனார்க்கும் புலன[ப]கிராச்சியார்தும்
- 4 திருமாமத்துக்காணியாக ஸ்ரீபராந்தகச்செரி இராயூர்ச் சொட்டை ஸ்ரீவாலுஹெவபட்-  
டந் பிளளைகளில் இ[ளை]ய ஸ்ரீவாலுஹெவபட்டனும் இவன் தம்பி முத்தநாராயண-  
பட்டனும் இவன் தம்பி இளைய ஸ்ரீராலிபட்டனும் இமமுவர்
- 5 பக்கலும் விலைகொண்டு இறைபிழிச்சி வய்த்த ஹ-ஹி விளைநிலமாவது யிவூர் தலைப்-  
பாடகம் விரசொழவாய்காஹு தெற்கு முன்றும் கண்ணாறு ஸ்ரீவிராராயணவதிசு  
மெசு முதல்ச்சதிரத்து வடகிவெட்டில்
- 6 கிழை னவில் வடகூடைய தாசு இரண்டுனல் பாடகம் கவ இப்பாடகம் ஒன்றெ காலும்  
இந்நாயனாகும் னச்சியும் பூசிகும் அமுதுபடி கறியமுது திரு[ரிண]ணிக்மும்உட-  
லாக உநூஜிகுலரை செல்வதாக
- 7 கொண்டு யிறை இழிச்சி குடுத்தெந திருநெல்வெலி உடையானெந் இப்படிக்கு இவை  
திருநெல்வெலிஉடையா [க்\*]நமுத்த உ

### No. 1000.

(A.R. No. 135 of 1896).

ON THE EAST WALL OF THE CENTRAL SHRINE IN THE SAME TEMPLE.

- 1 ஸுஷி ஸ்ரீ [||\*] புகழ்மாதா வினங்கச் சயமாதா விரும்ப நிலமகள் நிலவ மலர்மகள் புணர  
உரிமைசிற் சி-



- 2 நக மணிமுடி சூடி மீநவர் நிலைகெட வில்லவர் குலைதர எனை மன்னவர் [ரி]ரியலுற்  
திழிதரத் திக்கனைத்து-
- 3 னன் சக்கர நடாத்தி விசையாபிஷேகம் பண்ணி வீரலிஹாலநதுப் புவநமுமுதுடை-  
யாளொடும்
- 4 வீற்றிருநுருளிய கொவிராசகெசரிவநூராக சக்கரவர்த்திகள் ஸ்ரீகொலொத்துங்க சொழ-  
தெவர்கு யாண்டு உயசு ஆ-
- 5 வது ஜயங்கொண்டசொழமண்டலதுக் களத்தூர்க்கொட்டதுத் தநியூர் ஸ்ரீமதுராககச்-  
சதுஷ்டிமங்கலத்து
- 6 திருவெண்காடுடையார் கொயில்காணிஉடைய கௌதமன் திருவெண்காடுடையான்-  
பட்டதும் பாரத்துவாசி சிவகவி-
- 7 யா[ண]தும் காசியபன் பிச்சதெவபட்டதும் இக்குடிப் பொன்னம்பலக்கூடதும் உள்ளி-  
ட்ட சிவஸூரஹணரொம் ஸ்ரீ-
- 8 ஶீரஹேஸூரக்கண்காணி செய்வார்களுக்குச் சிலாலெகை செய்து குடுத பரிசாவது இம்-  
மண்டலது ஓய்மாநாட்டுப்
- 9 பெரையூர்நாட்டு நகரம் உலொகமா தெவிபுரது வியாபாரி ஆர்வலங்கிழான் உம்ப ஶ்ரு-  
ஹல் இத்திருவெண்காடு-
- 10 டையார் கொயிலில் ஆடியருளுவாற்கு வைத திருநுஜாவிளக்கு க ஒன்றுக்கும் இவன்  
விட்ட ஆடு கூடி இத்தொண்ணூ-
- 11 றும் சாவா மூவாப் பெராடாக இசைனு எங்கள் பங்கொபாதி கைக்கொண்டு இத்திரு-  
நுஜாவிளக்கு ஒன்றும் எரிக்கக்கட[வாராக]வும்
- 12 இக்கொயில்காணி கொண்டாரும் அடைகொண்டாரும் ஶ்ரீதநம் பெற்றாரும் இக்-  
கொயில் திறனு முறை செய்தாரெ இத்திரு-
- 13 நுஜாவிளக்கு ஒன்றும் சஶிராதித்தவர் எரிக்கக்கடவொமாக இவ்வாடு தொண்ணூறும்  
கைக்கொண்டு சிலாலெகை
- 14 செய்து குடுத்தொம் இக்கொயிற் சிவஸூரஹணரொழ வநீரஹேஸூர ருக்கெ || உ

No. 1001.

(A.R. No. 136 of 1896).

IN THE SAME PLACE.

- 1 ஶ்ரீ ஶ்ரீ [||\*] புகழ்மாதா விளங்க ஜயமாதா விரும்ப சிவமகள் புணர உரிமையில் சிறக  
மணிமுடி சூடி வில்ல-
- 2 வர் குலைதர மீநவர் நிலைகெட எனை மன்னவர் எரியல்லு[ற்று\*] உழிதரத் திக்கனைத்து  
னன் சக்கர நடாத்தி விசையாபிஷேகம் பண்-
- 3 ணி வீரலிஹாலநது அலனிமுமுதுடையாளொடும் வீற்றிருநுருளிய கொராஜ-  
கெசரி[பநூ]ராக சக்கரவர்த்திகள் ஶ்ரீகொலொ-
- 4 த்துங்கசொழதெ[வர்க்கு] யாண்டு நயிடு ஆவது ஜயங்கொண்டசொழமண்டலத்துக்  
களத்தூர்க்கொட்டது-
- 5 த் தநியூர் ஶ்ரீமதுரா[ககச்ச]துஷ்டிமங்கலத்து திருவெண்காடுடைய ஶீரஹேஸூரர்க்கு  
புலியூர்நாட்டுவெளார் மகள் பெரிய-
- 6 றள் வைத்த திருநுஜாவிள[க்கு\*] க ஒன்று ஒன்றுக்கு விட்ட ஆடு] கூடிசு தொண்-  
ணூற்றாரும் சாவா மூவாப் பெராடாக விசை-
- 7 னு புலியூர்நாட்டு வெளா[ர்\*] மகள் செய்யூர் பரிக்கிரகத்துப் பெரியான்பக்கல் கைக்-  
கொண்டொம் இக்கொயில் காணிஉடைய சிவஸூர-
- 8 ம்மணர் மௌதமன் ஶ்ரீஹேஸூரபட்டதும் இக்குடி திருவெண்காடுடையான்பட்டதும் ஶீரஹே-  
வாஜி மெல்லமடத்தான்பட்டதும் காசியபன்
- 9 பொன்னம்பலக்கூத்தபட்டதும் இக்குடி பிச்சதெவபட்டதும் இக்குடி வெண்காடுதெவ-  
பட்டதும் இப்படி உள்ளிட்ட சிவஸூரம்மணரொம்
- 10 ஶ்ரீஶீ[ஹேஸூ]ரக்கண்காணி செய்வார்களுக்கு சிலாலெகை செய்துகுடுத்த பரிசாவது  
எங்கள் பங்கொபாதி கைக்கொண்டு இத்தி-
- 11 ருவெண்காடுடையார் கொயிலில் இத்திருநுஜாவிளக்கு ஒன்றும் சஶிராதித்தவர் எரிக்க-  
க்கடவொமாகவும்
- 12 இக்கொயில் காணிகொண்டாரும் அடைகொண்டாரும் ஶ்ரீதநம் பெற்றாரும் இக்கொ-  
யில் திறனு முறை செய்தாரெ இவ்-
- 13 விளக்கு எரிக்கக் கடவொமாகொம் இக்கொயில் சிவஸூரஹணரொம் ஶீரஹேஸூர ரு-  
க்கெ [||\*]
- 14 [இவன்]ளக்கு எரி[ய] இவனனிட்டு குத்துவிளக்கு ஒன்று ||

## No. 1002.

(A.R. No. 137 of 1896).

ON THE SOUTH WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] குலொத்துங்கடெவர்க்கு யாண்டு
- 2 ஆறாவது களத்தாற்கொட்டத்து தரியூர் ஸ்ரீதேவராசகசதுவெ-  
3 திமங்கலத்து ஸ்ரீயூதும் பொன்வண்ணந ஆடவல்லாரெ-
- 4 தும் சம்பந் சம்புவிநெதும் இவ்விருவொம் இவ்வூர் திரு-
- 5 வெண்காடுஉடையலெவாபண்டாரத்து நாங்க-
- 6 ள் கொண்ட காசு இருபது இக்காசு இருபதம் குடுக்க மாட்டாம-
- 7 ய்யில ஆடவலான பொன்வண்ணந ஆன மதுராசகமுலெவெளான் ப-
- 8 க்கலெ இருபது காசுக் கொண்டு இடெவர் பண்டாரத்து நாங்கள மீள ஒ-
- 9 டிக்கினமையில் இவ்விருபது காசினால் வகை பொலிசைக்கு எங்கள் இறையிவி
- 10 நிலம் இவ்வூர் தலைப்பாடக முள்ளியில் வீரசொழுவாக்காலுக்கு தெ-
- 11 ம்கு மூன்றாவது கண்ணாற்று மதுராசகவதிக்கு கிழக்கு [ஐ]ஞ்சாஞ் சதிரத்து வடக்-
- 12 கிலெட்டில் மெலேநாலில் மெடுகுழி நிக்கி கிழக்கடைய இரண்டு பாடகமும்
- 13 இக்காசினால் வகை பொலிசைக்காக இடெவர்க்கு ஆடவலாந் பொன்வண்ணநா-
- 14 ந மதுராசகமுலெவெளாந் செய்வித்த திருநகவனம் [சி]வாலைய ல-
- 15 டெவாஷுக்கு திருநகவனப்புறமாக வம்மதி [த\*]து விட்டுக்குடுத்தொம்
- 16 இவ்விருவொம் இவை பொன்வண்ணந ஆடவலாந் எழுத்து [||\*]

## No. 1003.

(A.R. No. 138 of 1896).

ON THE NORTH, WEST AND SOUTH WALLS OF THE SAME SHRINE.

- 1 [ஸ்ரீ] ஸ்ரீ [ஸ்ரீ] [||\*] புகழ் சூழ்ந்த புணரி அகழ் சூழ்ந்த புவியில் பொந்நெயியளவும் தந்-  
நெயி[ந]டப்ப விளங்கு சயமகளை இளங்கொப[ரு]வ[த்]து சக்ச[ரக்]கொட்டத்து விக்-  
கிரமதொழிலால் புதுமணம் புணர்நூ மதுவரைசுட்ட வயிராகரத்[து] வாரி [அ]யி-  
லது . . . ளவரசர் தனள மிரிய வாணுறை கழித்து தொள்வலி காட்டி பொர்ப்-  
பரி நடாத்தி கீர்த்தியை நிறுத்தி வடகிசை வாகை சூடி தென்றிசை தெம[ரு]கமல-  
[ப்] பூமகள் பொதுறையும் பொந்நிடை நன்நிலப்பாவை தரிமையுந் தவிர்[ந்து] புநி-  
தலத் திருமணிமகுட முறைமையி[ற்] சூடித் தன்ன[டி] யிரண்டுந் தடமுடியா[க]த்  
தொ[ந்]நில [வெந்தர் சூட முன்னை மலுவாளாக மெங்கணு னனது திருநில வெணி  
(ணி)லாத் திகழ [வாரு]தநி [மெ]ருவில் புனி விளையாட வாரகடற் தீவாசரத்து பூப-  
தி[வ]ரையர்கள் திறை விடுதக கஞ்சொரி களிற்று முறைமுறை நிற்ப விலங்கிய  
தென்னவன் கருகலை பருகலை -
- 2 த்திடத்தன் பொன்னகற்பு புறத்திடைக் கிட[பபந]ன்மணி யாரமு கிருப்புயத் தலங்க-  
லும் பொலிய விரமு ஐயாகமும் விளங்கப் பார்மிசை மெவலர் வணங்க விரலிஹாஹ-  
கத்துப் புவனமுழுதடையாளொடும் விற்றிருகருளிய கொவிராஜகெஸரிவதாரான உ-  
டையார் ஸ்ரீகுலொத்துங்கடெவர்க்கு யாண்டு யெடு ஆவது ள் னூ[ற்று] அறுபத்-  
தைஞ்சு ஐயங்கொண்டசொழமண்டலத்து களத்தார்க்கொட்டத்துத் தரியூர் ஸ்ரீயூ-  
ராசகசதுவெ-  
3 ராவது எங்களுந் தென்பிடாகை வீரசொழிப பெரெரி கிழ் என்றத்தூர் வலையிற்சுற்று  
கிழ்பாற் கெல்லை ஸ்ரீராஜகெஸரிவதிக்கு மெற்கும் தென்பாற் கெல்லை நாலாயிரவனு-  
க்கு வடக்கும் மெற்பாற் கெல்லை ஸ்ரீவிரநாராயணவதிக்குக்(குக்) கிழக்கு இரண்டாஞ்  
சதிர(வ்) விதிக்குக் கிழ(க்)கும் வடபாற் கெல்லை அ . . . களும் சொழுவலவாய்க்கா-  
லாசு தெற்கு முனரூங் கண்ணாற்றுசு தெற்குமாக இசைக இன்னான் கெல்லையிலு  
மகப்பட்ட நிலம் உடம்பொடி யாமைதவழ்க்கு எப்பெர்ப்பட்டிதும் புற்று கெ-  
ற்றகாரியும் . . . மாறு மாறிடு படுகையும் குளமும் ஓடையும் கொலையும்  
நிர்நிலமும் . . . றம் உள் நிலம் ஒழிவின்றி மிகதிக் குறைமை உள்ளடங்க  
எப்பெர்ப்பட்ட நிலமும் சனூரிகுயவற் இறையிவியாவதற்[கு] இச்சாத்தன் விர-  
சொழான [வாண]ராஜர் தக அன்றாடு நற்காசு இரண்டாயிரமும்



## No. 1005.

(A.R. No. 140 of 1896).

ON A PILLAR TO THE LEFT OF THE ENTRANCE INTO THE CENTRAL SHRINE IN THE  
MUKHALINGESVARA TEMPLE AT MUKHALINGAM PARLAKIMEDI TALUK, GANJAM DISTRICT.

- |  |  |
|--|--|
| 1 స్వస్తి[  *] శకవర్షం ౧౦[౨]రశేషి శ్రీమ- | 6 డడేవర నకరపువాడ-                      |
| 2 దనస్తవమూ దేవ[ర]ప్రవర్ణమా-              | 7 పుర [ఉ]రివాకిలి ఉత్తరమునాం[డా]-      |
| 3 [న]విజయరాజ్యసంవత్స [౩]౮ నే(౦)-         | 8 చంద్రాకర్ణస్థాయిగాం బెట్టిన నైవేద్య- |
| 4 ణ్ణి విమసంకాన్తినాండు శ్రీమ-           | 9 భూమి పుట్టు ౮ [  *]                  |
| 5 భుకేశ్వరదేవరకు [పీ]రచో-                |  |

## No. 1006.

(A.R. No. 141 of 1896).<sup>1</sup>

ON A PILLAR TO THE RIGHT OF THE SAME ENTRANCE ; NORTH FACE.

Top.

- |                        |                            |
|------------------------|----------------------------|
| 1 వామాङ్గాధిస్థితే రజ- | 3 రమానాయకదీ . క్ష:         |
| 2 తానత . . కాసుతా [I]  | 4 భవ . క్ష . . విభాతి [II] |

<sup>2</sup> BOTTOM.

- |                                  |                             |
|----------------------------------|-----------------------------|
| 5 వీరశ్రీ గజప్రిగతడెస్వర ప్రతాప- | 13 జేనాధాక్కు జారిత హా-     |
| 6 కపిలేస్వరదే[వ]మాహారాజాక్కు-    | 14 డ్కగాడ రఅప్రరాడే         |
| 7 ర విజేరాజే సమస్త ౨౪ శ్రా-      | 15 తేక . ప్ర . . . . .      |
| 8 ఇ మీన సుక్ల ౧౩ సోమ-            | 16 పూ ౯ . జా . తేకాలె       |
| 9 వారే శ్రీమధుకేశ్వరదేఅక్కు      | 17 జేజే హొడ [II] ఎ[వ్వు]జే  |
| 10 [ఖీ]పఘ్నపూవిశా[కె] . జరాప్ర   | 18 హరోడ ప్రమెస్వరక్కు ద్రో- |
| 11 పూ[జా]కరీ ఖాడఫలే ద-           | 19 హక్కురడ [II*]            |
| 12 ఆఠగడఘది[క్షీ]రమాడ             |                             |

## No. 1007.

(A.R. No. 142 of 1896).

ON THE SAME PILLAR ; EAST FACE.

- |   |  |
|---|--|
| 1 ఋతుశరభంద్రుశకాదే కార్తికమాసే సితే<br>(అష్టాది-          | 3 య । మే డాభ్యుపాతమాంపావరతసయో<br>[డా]నవస్సు-                 |
| 2 నే [  *] రోహిణ్యాం రవివారే నగరే మధు-<br>కేశ్వరాయ శర్వా- | 4 ధీః కాయస్థః [  *](I) శ్రీకరణభీమనాథభ్ర-<br>తాప్రదాదభిష్టితం |
|   | 5 దీపం ।   |

<sup>1</sup> Transcripts of this and other inscriptions in this volume were kindly prepared for me by Mr. G. Ramdas Pantulu, B.A. of Jeypore.

<sup>2</sup> Above this is carved in a counter-sunk niche-like hollow, an image of a man standing to the left and facing the entrance into a shrine.

## No. 1008.

(A.R. No. 143 of 1896).

IN THE SAME PLACE.

- |  |  |
|--|--|
| 1 స్వస్తి [  *] సఖవరుపంబులు ౧౦౮౯ అ-            | 5 [క]య కొడుకు- <sup>1</sup> దివియలకణ్డెన పెట్టిన |
| 2 గునేంటి శ్రీమదన స్తవమృదేవర ప్రవ-             | అఖణ్డవత్తిడివమున                                 |
| 3 ధ్ధమానవిజయరాజ్యసంవత్స ౫౩ సాహి                | 6 . మాడ <sup>2</sup> ౫ [  *]                     |
| 4 మహాద్వా[ద*]సి నాణ్ణ మహాకీస్వర దేవరకు<br>సాగ- |  |

## No. 1009.

(A.R. No. 144 of 1896).

IN THE SAME PLACE.

- |  |                                  |
|--|----------------------------------|
| 1 స్వస్తి [  *] సఖవరుపంబులు ౧౦౮౯ గునే- | 4 . . నెల సంక్రాంతియు సోమవారమున  |
| 2 శ్రీసోడ[౫]ంగ దేవర ప్రవధ్ధమానవిజయ-    | మధుకీస్వ[ర]-                     |
| 3 రాజ్యసంవత్స ౫౩ సాహి మకర సుక్ల ౪      | 5 దేవరకు రాచమంగలి రామన తమ అ-     |
| [యు]                                   | 6 య్య పోతాయ తమయమ్మ సిడపపేరంగాం   |
|  | 7 బెట్టిన అఖణ్డవీపము మాడ ౫ [  *] |

## No. 1010.

(A.R. No. 145 of 1896).

IN THE SAME PLACE.

- |   |   |
|---|---|
| 1 [౯] स्वस्ति श्रीम[त्]कलिङ्गनागरात् प- | 9 नामानौ ताभ्यां . तयो[र्व]स्य[न]तमा-           |
| 2 रममाहेस्वर परमभट्टारक म-              | 10 ख्याय भोगाय त्रिकलिङ्गदेवभोग-                |
| 3 हाराजाधिराज त्रिकलिङ्गाधिपतिः श्रीमद- | 11 निवद्धनर्तकदेवग[णि]काया                      |
| 4 नंतवर्ममहाराजस्वोडगङ्गदेवः कु-        | 12 <sup>3</sup> वाद्यकारगयकानामाधिपत्यं यवदाचं- |
| 5 [शली] समस्तामात्यप्रमुगजा[न]पदानाह्वय | 13 द्रवारकमस्माभिर्दे[त्त]मिति । अम्मद्धं-      |
| 6 समाज्ञापयति विदिनमस्तु भवतां । एल्ल   | 14 सजभूपालैः परिपालयमिदा सदा स्वदत्तात्पर-      |
| 7 कौटिस्थाननिवासिजाय्यकुलसमुद्रूत क-    | दत्तस्य   |
| 8 रिकालनायकपुत्रौ गुण्ड्यनपोतये-        | 15 पालने तु मह[त्फ]लं ॥                         |

## No. 1011.

(A.R. No. 145-A of 1896).

ON THE SECOND PILLAR TO THE LEFT OF THE SAME ENTRANCE.

- |   |
|---|
| 1 స్వస్తి శ్రీ [  *] సఖవరుపంబులు ౧౦౮౯ గు[నేంటి] స్తవ- |
| 2 ంగసంబివర శ్రీవీరాదివీరప్రతాప శ్రీబాణుదేవస్య         |
| 3 ప్రవధ్ధమాన [వి]జయరాజ్య సంవత్స ౧౫ గు సాహి            |
| 4 సవణ క్రీష్ణదసమి గురువా[రా]న [అ]రుద్రనక్షత్రన        |
| 5 ద్వితిపాదయోగమున మ[హా] . . . సమున శ్రీమ-             |

<sup>1</sup> The syllables దివియ are entered below the line.<sup>2</sup> డ is written below the line.<sup>3</sup> The following words are entered by way of interlineation above line 12 :—

. షడయన భయా పూర్ణకొటి న[క్ష]గ్రుగోపపుత్రిభ్యాం చ భాటభ్యాం

- 6 ధుకేస్వరదేవరకు శ్రీకృష్ణ[ణ]దండ || కళింగమాజిరే-
- 7 చసహసమలుని కొడుక కళింగమహారాయణ .
- 8 హసమ కొడుక పెట్టిన ది . . . . . ణకేతమ
- 9 తుపదేవజితముకుండవత్త దేసయము అ[నె]డ-
- 10 పువాడచెలు క్రింద . లక్ష్మేత్రపుగాం క[ణ్ణి]య ౧ వీసపలమ-
- 11 డు ఎ . . . . ముతుమడు . . . నడప . . . అంగదుగు-
- 12 పమాడ ౧ . లియకుడు మడపలిక్ష్మేత్రాన . . . సగమం
- 13 అచ్చుగాతముంకు సగం . . ద్రకకా-గా చ . . లాడు<sup>1</sup> [||\*]

**No. 1012.**

(A.R. No. 146 of 1896).

IN THE SAME PLACE.

- |   |  |
|---|--|
| <ol style="list-style-type: none"> <li>1 శాకాబ్జే ఖగుణాంబరేందుగణితే ప్రాదాద-</li> <li>2 ఖణ్ణమ్మహాద్వాదశ్యామ్మనుకేశ్వరాయ జగ-</li> <li>3 తో నాథాయ దీపమ్మదా   ఆకల్పం గు-</li> <li>4 ణధామ సోమలమహాదేవీమహోమా-</li> <li>5 నసే హంసీ యా త్రికలింగమణ్ణల-</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>6 పతే[ః*] శ్రీగంగ్గమాడామణేః   ఈ య-</li> <li>7 ఖణ్ణవత్తి దీపమునకుం బెట్టు మాడలే-</li> <li>8 నింట్టికి నాచంద్రాకకా-ము [శీ]భరము నా</li> <li>9 వారు నడపగలవా . నెయి సరింపగల-</li> <li>10 వారు    ప్రోలాచరి వ్రా[లు] [  *]</li> </ol> |
|---|--|

**No. 1013.**

(A.R. No. 147 of 1896).

ON THE FIRST PILLAR IN THE RIGHT ROW OF THE ASTHANA-MANDAPA

IN THE SAME TEMPLE, NORTH FACE.

- 1 స్వస్తి [||\*] శ్రీమదన[౧]త్తవమ్మదేవర ప్రవర్ణమానవిజయరా-
- 2 జ్యసంవత్స ౩౧ శ్రాహి శకపరుగుబులు వెయిడెబ్బడవునే-
- 3 ణ్ణు సహ క్రి రయు గురువారమాన శ్రీమధుకేశ్వ[స్వ]రదేవరకు
- 4 అరిరాయబైరవసామ[స్తు]డైన కొలగొం[ప్ప]న కొడు-
- 5 కు కాపమసాహిణి ఆచంద్రాకకా-స్థాయిగా అఖండ-
- 6 వత్తిదీపమునకుం బెట్టిన మాడలు X [||\*]

**No. 1014.**

(A.R. No. 148 of 1896).

IN THE SAME PLACE.

- |  |   |
|--|---|
| <ol style="list-style-type: none"> <li>1 స్వస్తి [  *] శ్రీమదనస్త వమ్మదేవర ప్ర-</li> <li>2 వర్ణమానవిజయరాజ్యసంవత్స-</li> <li>3 రంబులు X౧ శ్రాహి ఉత్తరాయణ</li> <li>4 సా[కా]న్తినిమిత్తమున శ్రీమధు[కీ]-</li> <li>5 స్వరదేవర[కు] వికిరప్రోలి కంకా-ణాల-</li> <li>6 పోతయ కొడుకు ప[డా]బూణ్ణి భీ-</li> <li>7 మనయులితని పెణ్ణము వల్లెమ-</li> <li>8 యు చోండనాణ్ణిలోని చోండతో-</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>9 ణ్ణనేల నేత్రువట్టగాం బడసిన ఎ-</li> <li>10 నిమిది వుట్లు నెల రెండు అఖండ-</li> <li>11 పత్తి దీపములకు అ[ఖ] ఆచంద్రా-</li> <li>12 కకా-స్థాయిగాం బె[ట్టె] సోడగంగ్గపె</li> <li>13 అ ఎఱమనాయకుణ్ణ [భి*] చెణ్ణు రెణ్ణు దీప-</li> <li>ములు</li> <li>14 ఆసద్రాకకా-ము నడపి అనుభవి[ం*]పంగల-</li> <li>వాణ్ణు [  *]</li> </ol> |
|--|---|

<sup>1</sup> The figure of the palm of a hand pointing upwards is cut at the end of the inscription.

**No. 1015.**

(A.R. No. 149 of 1896).

IN THE SAME PLACE.

- |  |  |
|--|--|
| <p>1 శ్రీస్వస్తి [  *] సమరముఖానేకరిపుడప్పుమ-</p> <p>2 డ్డన భుజబలపరా[క]మ [ప]రామమాహే-</p> <p>3 శ్వర పరమభట్టారక మహారాజాధిరాజ పరా-</p> <p>4 మేశ్వరా గంగ్గాన్వయావలంబన స్తంభ శ్రీమ-</p> <p>5 దనంత్తవమ్మదేవర ప్రవర్ధమానవిజయ-</p> <p>6 రాజ్యసంవత్సర శ్రాహిశకవరుషంబు [లు]</p> | <p>7 గంగర గునేణి కన్యాసంకాంతినిమిత్యము-</p> <p>8 న శ్రీమధుకేశ్వరదేవరకు శ్రీచోడగ[ంగ]దే-</p> <p>9 [వ]ర తమ్ముండు యులగియవండ్ల సెమ్మడిదేవ-</p> <p>10 ండు పెట్టిన అఖండవర్తే దీపము గ[ణ్ణి] మా-</p> <p style="text-align: center;">డలు x [  *]</p> |
|--|--|

**No. 1016.**

(A.R. No. 150 of 1896).

IN THE SAME PLACE.

- |  |  |
|--|--|
| <p>1 శ్రీస్వస్తి [  *] సకవరుషంబులు గంగ[ఁ]</p> <p>2 అగునే[ణ్ణి] మాకరమాసము-</p> <p>3 న వ్యతీపాతాయు<sup>1</sup> సుయ్యగ[హ*]ణని-</p> <p>4 మిత్త్యమున శ్రీ-</p> <p>5 మధుకేశ్వరదేవరకు</p> <p>6 గిడ్డయదణ్ణనయకునికిం</p> <p>7 గుప్పమకుం గొడుకై-</p> <p>8 న పడదణ్ణనయక పా-</p> <p>9 న్నయ పెట్టిన యఖణ్ణదీప మో-</p> | <p>10 కణ్ణ దీనికి నూనియకు అ-</p> <p>11 వంతనియపంపున కొంబలు-</p> <p>12 త పడుమటి మడిపాలము-</p> <p>13 లోన నిరువుట్టిం పాండుమునేల</p> <p>14 ఇచ్చె . . .</p> <p>15 ఇణ్ణాని బ్రమ్మినాయ-</p> <p>16 కుండు లోపైన కాంపులు ఇ-</p> <p>17 చ్చిరి ఆచం[ద్రా*]కకము నడపంగ-</p> <p>18 లవారు [  *]</p> |
|--|--|

**No. 1017.**

(A.R. No. 151 of 1896).

ON THE SAME PILLAR, EAST FACE

- |   |  |
|---|--|
| <p>1 స్వస్తి [  *] శకవషంబులు గంగం అగునేణ్ణ</p> <p>2 శ్రీమచోడగంగ్గాదేవర ప్రవర్ధ [హ*]మానవిజ-</p> <p>3 యరాజ్యసంవత్సరములు xర శ్రాహి మక-</p> <p>4 రామావాస్యాయు వ్యతీపాతాన శ్రీమధు-</p> <p>5 కేశ్వరదేవరకు భీమనరాయనిషేడమ</p> | <p>6 కొడుకు నేమాం[ణ్ణి] పెట్టిన అఖణ్ణవత్తిదీప-</p> <p>7 మొకకణ్ణి మాడ x ఆచంద్రకకము నడపం-</p> <p style="text-align: center;">గల-</p> <p>8 వారు [  *]</p> |
|---|--|

**No. 1018.**

(A.R. No. 152 of 1896).

IN THE SAME PLACE.

- |  |   |
|--|---|
| <p>1 స్వస్తి [  *] సకవరుషంబులు గంగం</p> <p>2 గనేండు శ్రీమతుచోడగ-</p> <p>3 [ంగ]దేవర ప్రవర్ధమాన-</p> <p>4 విజయరాజ్యసంవత్స</p> <p>5 ర x శ్రాహి విమమ సంకా-</p> <p>6 ంత్తినాండు మధుకేశ్వర-</p> <p>7 దేవరకు వల్లెమనాయ-</p> | <p>8 కుతాలి కొడుకు పసాయ-</p> <p>9 మేడ పోతనాయకుణ్ణ పెట్టి-</p> <p>10 న యఖండవత్తిదీపము [మా]-</p> <p>11 డ x ఇ దీపము కొలు నూరె[ప]ం-</p> <p>12 ప్పున మలిపటితి కాంపులు ఆచం-</p> <p>13 ద్రాకకము నడపంగలవారు [  *]</p> |
|--|---|

<sup>1</sup> The syllables సుయ్య are written below the line.

**No. 1019.**

(A.R. No. 153 of 1896).

IN THE SAME PLACE.

- |  |   |
|--|---|
| <p>1 స్వస్తి [॥*] శకవరుషంబులు ౧౦౫౬ గు-</p> <p>2 నేండు శ్రీమదనంత్రవర్షదేవర</p> <p>3 ప్రవర్షమానవిజయరాజ్యసంవ-</p> <p>4 త్వరంబులు ౫౯ గు శ్రాహి ఎదురేట్టి</p> <p>5 ధనుమాస శుక్ల అష్టమియు మంగ-</p> <p>6 అవారమునాండు యు త్తరాయన [సం]శ్రా-</p> <p>7 (౦)ని నిమిత్తమున మధుకేశ్వరదేవరకు</p> | <p>8 శ్రీచోడగంగ దేవర తమ్ముండు యు-</p> <p>9 ల్లియగొణ్ణ పెమ్మడిదేవర</p> <p>10 మాంకమమహాదేవులు పెట్టిన యఖండ-<br/>వర్తి</p> <p>11 దీపము ఒ గ మా ౫ యాచంద్రాకర్ణము<br/>నడప-</p> <p>12 గలవారు [॥*]</p> |
|--|---|

**No. 1020.**

(A.R. No. 154 of 1896).

IN THE SAME PLACE.

- |  |   |
|--|---|
| <p>1 స్వస్తి [॥*] శకాబ్దములు ౧౦౫౬ గు నే[ట్టి]</p> <p>2 శ్రీమదనంత్రవర్షదేవర ప్రవర్షమాన-</p> <p>3 [వి]జయరాజ్యసంవత్స ౫౯ [శ్రాహి [ఎ*]-<br/>దురే-</p> <p>4 ణ్ణ ధనుమా[స*]న శుద్ధ అష్టమియ</p> | <p>5 మంగలవారమున సుతరయ-</p> <p>6 నసంక్రన్తి నిమిత్తముం జోడగంగ-</p> <p>7 పేకా పోతినాయకు కొ[డు]కు కణ్ణ-</p> <p>8 న కొమ్మనీడు మధుకేశ్వరదేవర<sup>1</sup></p> |
|--|---|

**No. 1021.**

(A.R. No. 155 of 1896).

ON THE SAME PILLAR, SOUTH FACE.

- |  |   |
|--|---|
| <p>1 సంవత్స ౫౯ శ్రాహి మకరమాసము-</p> <p>2 . . . కు పెద్దసచిణపాంగు[రి] కుం-<br/>తులు దాం</p> | <p>3 . . . నరణదేవి నరణదేవి కూంతు-<br/>లు పె .</p> <p>4 . . . పపదివియకుం పెట్టు మాడ ౫ [॥*]</p> |
|--|---|

**No. 1022.**

(A.R. No. 156 of 1896).

IN THE SAME PLACE.

- |  |  |
|--|--|
| <p>1 స్వస్తి [॥*] శకవరుషంబులు ౧౦౫౯ అ-</p> <p>2 [గు]నణ్ణ శ్రీమదనంత్రవర్షదేవర ప్రవ-</p> <p>3 డమానవిజయరాజ్యసంవత్స[వత్సర*]ంబులు</p> <p>4 ౫౫ శ్రాహి విశ్వీక సంక్రంతియు</p> <p>5 వితిపతనిమిత్తమున శ్రీమధుకీ-</p> | <p>6 స్వరదేవరకు మ్రిగావతి కూతు కొ-</p> <p>7 క[వెం]మ ఎఱియక[మ్మ] కొడుకు లే-</p> <p>8 [ం]కకా కామరాడి పెండ్లము పెట్టిన</p> <p>9 అఖణ్ణవర్తి దీపమున మా ౫ ।</p> |
|--|--|

<sup>1</sup> The rest of the inscription is built into the stone paved floor.  
<sup>2</sup> The beginning of the inscription could not be traced.



**No. 1023.**

(A.R. No. 157 of 1896).

IN THE SAME PLACE.

- |   |   |
|---|---|
| <p>1 స్వస్తి [  *] సకవక్షంబులు ౧౦౩౫ నేట్టి<br/>                 2 యదు కేణ్ణు శ్రీచోడగంగ్గదేవర<br/>                 3 ప్రవర్ధమానవిజయరాజ్యసంవత్స<br/>                 4 ౩౦ శ్రాహి ఉత్తరాయననిమిత్తమున గ-<br/>                 5 ణ్ణప కొడుకు గాయ రాయవిత్తిరయణ్ణేన</p> | <p>6 బడియాల బణపతి నుధుకీశ్వరదేవర-<br/>                 7 కుం బెట్టిన అఖణ్ణవర్తి దీపము ఒకగ-<br/>                 8 టిని నాచంద్రాకర్ణము నడపంగ్గలవారు<sup>1</sup><br/>                 [  *]</p> |
|---|---|

**No. 1024.**

(A.R. No. 158 of 1896).

IN THE SAME PLACE.

- |  |  |
|--|--|
| <p>1 శాకాబ్దే భుజవహ్నిభేద్దుగణితే మాఘ-<br/>                 వ్యతీపా-<br/>                 2 [త*]యా [శుభై]కాదశ మేహ్ని ధర్మణి-<br/>                 గత[ః*] శ్రీరా-</p> | <p>3 యభారేగణిః ఆచంద్రకర్ణమఖ[ణ్ణ*] దీప-<br/>                 [మ]-<br/>                 4 దిశత్సత్పున్నకొట్యాల యో భక్త్యా శ్రీమధుకే-<br/>                 5 శ్వరాయ గుణవాహ్యో వల్లెనాఖ్యద్విజః   </p> |
|--|--|

**No. 1025.**

(A.R. No. 159 of 1896).

IN THE SAME PLACE.

- |   |   |
|---|---|
| <p>1 స్వస్తి [  *] సమరముఖా నేకరిపుదర్పణ-<br/>                 2 మర్దణభుజబలపరాక్రమ పరమమా-<br/>                 3 హేశ్వర పరమభట్టారక నపనవతిన-<br/>                 4 హస్రకుంజరాధీశ్వర మహారాజా-<br/>                 5 ధిరాజ త్రికలింగాధిపతి శ్రీమద-<br/>                 6 నంత్రవర్మదేవరైన జోడగంగ్గ-<br/>                 7 దే[వ*]ర ప్రవర్ధమానవిజయరాజ్య[సం]-</p> | <p>8 వత్స ౩౭ శ్రాహి శకవక్షంబు ౧౦౩౩ నేం-<br/>                 టి చైత్ర-<br/>                 9 మాసమున[ం*] దేకాద[చి]యు నాదిత్య-<br/>                 వారమునా-<br/>                 10 ణ్ణ కాటమనాయకు కూంతులు కచ్చిపోటి<br/>                 గు-<br/>                 11 డిసానియైయిన బల్లమ నకర[ము]న మదుకే<sup>2</sup></p> |
|---|---|

**No. 1026.**

(A.R. No. 160 of 1896).

ON THE SAME PILLAR, WEST FACE.

- |  |  |
|--|--|
| <p>1 స్వస్తి [  *] శకవక్షంబు[లు*] ౧౦౫౧ అ-<br/>                 2 గునేణ్ణు శ్రీమదనంత్రవర్మదేవ[ర]<br/>                 3 ప్రవర్ధమానవిజయరాజ్యస[ం*]వత్సర[ం]-<br/>                 4 బు ౫[౫] శ్రాహి సోమగ్రహణ నిమి-<br/>                 5 త్యమున శ్రీమధుకీశ్వరదేవరకు మేడ-</p> | <p>6 యకు ఆ [ఖా]చెమకుం గూత్తుటయిన ఈ గు-<br/>                 7 [డి]సాని మత్తరువున గుణ్ణమ అఖ-<br/>                 8 [ణ్ణప] త్తిదీపమునకు ఆచంద్రకర్ణమునకు<br/>                 9 బెట్టిన మా(౦)డలు ౫ [  *]</p> |
|--|--|

<sup>1</sup> Below the inscription are the following lines :—

1 స్వస్తి సకవక్ష[ం]బు [౧]౦౫[౧] నేట్టి యదు కేణ్ణు శ్రీ[చో]డ గంగ్గ[దే]-  
 2 వర ప్రవర్ధమా-

<sup>2</sup> The rest of the inscription is built in.

**No. 1027.**

(A.R. No. 161 of 1896).

IN THE SAME PLACE.

- |  |                                       |
|--|---------------------------------------|
| 1 స్వస్తి [  *] సకవరుపంబులు ౧౦౮౮ అగు-    | 4 యకుని కుంకుఱుం ఇ గుడిసాని పంప్రు]-  |
| 2 నేట్టి మీన సంక్రాంతియు బియ్యిపాత నిమి- | 5 మ కొడుకు సాసరిక గంగన పెట్టిన        |
| 3 త్యమున మధుకీస్వరదేవరకు గాలపన-          | 6 అఖణ్ణవత్తిదీప మొక్కొట్టి మా X [  *] |

**No. 1028.**

(A.R. No. 162 of 1896).

IN THE SAME PLACE.

- |  |                                      |
|--|--------------------------------------|
| 1 స్వస్తి [  *] సకవరుప[  *]లు ౧౦౮౯ గునే- | 5 వరకు పేకప కొడుకు లెంక పంపున వె-    |
| 2 ణ్ణి శ్రీమదనంతవర్షదేవర ప్రవర్ణ-        | 6 తిపాతనిమి[త]మునం బెట్టిన ఆఖండవతి-  |
| 3 మానవిజయరాజ్యసంవత్స-                    | 7 దీప మొక్కొట్టి మాడ [X ఇ] దీప మాచం- |
| 4 రంబులు X[౧] శ్రాహి శ్రీమధుకీస్వరదే-    | 8 ద్రాకర్ణము నడపంగలవారు ।            |

**No. 1029.**

(A.R. No. 163 of 1896).

IN THE SAME PLACE.

- |  |  |
|--|--|
| 1 స్వస్తి [  *] సమరముఖానేకరిపుడప్ప-మ-        | 9 దుగ-కు ఈ కుడి [మే]లునాయకు పెరు[ంద]-      |
| 2 ధ్దనభుజబలపరాక్రమ పరమమా-                    | ర గంగ-                                     |
| 3 హేశ్వర పనమభట్టారక మహారాజాధి-               | 10 విద్వరయణ్ణైన పసాయి కొమ్మినాయకుణ్ణు      |
| 4 రాజ <sup>1</sup> రాజ[పర*] మేశ్వరగంగస్వయావ- | 11 వెట్టిన అఖణ్ణవత్తిదీప మొక్కొట్టి మాడ    |
| లంభనంత[భ] శ్రీమ-                             | 12 లేనిట్టికి వరాహవంతునియ పెద్దకొండ భట్టి- |
| 5 ద[న]వత్సవర్షదేవర ప్రవర్ణమానవిజయ-           | నాయ-                                       |
| రాజ్య-                                       | 13 క పాపినాయకు బెరసిన శాంపులు డోరి మొత్త-  |
| 6 సంవత్సరంబులు ౩౭ శ్రాహి తులామాసమున          | 14 మున ఈ దివియకు నాచంద్రా[కర్ణము           |
| మ-   | నడ]-                                       |
| 7 హాద్వాదసియు నాదిత్యవారమునాణ్ణు శ్రీమ-      | 15 పంగలవారు [  *]                          |
| 8 ధుకేశ్వర[ద]వరకు [హా]తమనాయకుతాలి            |  |
| కొ-  |  |

**No. 1030.**

(A.R. No. 164 of 1896).

ON THE SECOND PILLAR IN THE SAME ROW, NORTH FACE.

- |   |   |
|---|---|
| 1 స్వస్తి [  *] శకవర్షంబు ౧౦౬౩ గునేట్టు | 5 నాండు శ్రీమధుకీస్వరదే[వ*]రు పంజ్యట్టి |
| 2 శ్రీమదన[  *]వత్సవర్షదేవర ప్రవర్ణమానా- | నాయకునికి వీ-                           |
| విజయ-                                   | 6 మ్మమనాయకుతాలి కొడుకు లెంకవల్లెమ-      |
| 3 రాజ్యసం[వ*]త్సర ౬X శ్రాహి ఎదుగేంటి    | నాయ-                                    |
| ఉత్తరా-                                 | 7 కుండ ఆఖండవత్తిదీప[ము] ఆచంద్రా-        |
| 4 యనసంక్రాంతి పున్నమియు మంగలవార-        | కర్ణస్థాయిగాం బె-                       |
| ము-                                     | 8 ట్టిన మాడ X[  *]                      |

<sup>1</sup> The syllables రాజ are engraved below the line.

## No. 1031.

(A.R. No. 165 of 1896).

IN THE SAME PLACE.

- |  |  |
|--|--|
| <p>1 [ॐ] స్వస్తి [॥*] శకవరుషంబులు ౧౦౫౩<br/>నే(ం)ణ్ణి శ్రీ-</p> <p>2 చోడగంగదేవదేవ ప్రవర్ధమానవిజ-</p> <p>3 [య]రాజ్యసంవత్సర ౫౭ శ్రాహి ఉత్తరయన</p> <p>4 సకా[ం*]త్రినిమిత్తమున శ్రీమధుకేశ్వరదే-</p> | <p>5 వరకు నరసనాయకు . మేడమనాయ-</p> <p>6 కుతాలి కొడుకు పురవరి మధుకేశ్వర-</p> <p>7 గంగవస్సమారాయ [ణ్ణి]న మధువన పె-</p> <p>8 ట్టిన అఖణ్ణవత్తిదీపమున మాడ ౫[॥*]</p> |
|--|--|

## No. 1032.

(A.R. No. 166 of 1896).

IN THE SAME PLACE.

- |  |   |
|--|---|
| <p>1 స్వస్తి [॥*] శకవరుషంబులు ౧౦౮౫ గు నేణ్ణి</p> <p>2 శ్రీమదనంతదేవప్రవర్ధమాన విజయరాజ్యస-</p> <p>3 వత్స ౫౩ గు శ్రాహి కకర్కాటక సంక్రంతి<br/>మొద-</p> | <p>4 లుగా మధుకేశ్వరదేవరకు దీపరిముప్ప-</p> <p>5 న పెట్టిన హఖణ్ణ దీప ౧ ంట్టికిం బెట్ట మ ౫</p> <p>6 యీ [ది]వియ ఆచంద్రకర్కాము నడ-</p> <p>7 పంగలయ[ంట్టి]ది[॥*]</p> |
|--|---|

## No. 1033.

(A.R. No. 167 of 1896).

IN THE SAME PLACE.

- |  |   |
|--|---|
| <p>1 స్వస్తి [॥*] శకవరుషంబులు ౧౦౨౦ నేణ్ణి<br/>శ్రీమ-</p> <p>2 దనంతవర్ధదేవర ప్రవర్ధమానవిజయరా-</p> <p>3 జ్యసంవత్సరంబులు ౨౩ శ్రాహి సింహ శు-</p> <p>4 క్షోప్తమియు నాది[త్యవా]రనిమిత్తమున</p> | <p>5 శ్రీమధుకేశ్వరదేవరకు త్యాగినట్టపు-</p> <p>6 ణ్ణును వీరి కూంత్తులు భూమాణ్ణియనై</p> <p>7 ఆచంద్రకర్కాస్థాయికా వీరిద్దఱ పెట్టిన ఆ-</p> <p>8 ఖ[ణ్ణ*][న]త్తి దీపములు రెణ్ణు ౨ రెణ్ణును<br/>మా-</p> <p>9 డలు ౧౦ [॥*]</p> |
|--|---|

## No. 1034.

(A.R. No. 168 of 1896).

IN THE SAME PLACE.

- |  |   |
|--|---|
| <p>1 స్వస్తి [॥*] శకవరుషంబులు ౧౦౫౪ నేణ్ణి<br/>ఉత్తరాయణ సంక్రాం-</p> <p>2 త్రినిమిత్తమున శ్రీమధుకేశ్వరదేవరకు తీర్థా-<br/>న మా-</p> <p>3 కింనాయకుని కొడుకు పురవరి కరణ మావెన<br/>ఆ-</p> | <p>4 చంద్రకర్కాస్థాయిగాం బెట్టిన అఖణ్ణవత్తి<br/>దీప మాడ-</p> <p>5 లు పను ౫ ణ్ణికి కులవంత్తి[నా]య ప-</p> <p>6 వ్వన అగ్గిజాల దక్షిణము-</p> <p>7 న డోరుడాసిన భూమి ఇరు-</p> <p>8 పుటి నేల ఆచ ద్ద్రక్రము నడ<sup>1</sup></p> <p>9 పంగలయది[॥*]</p> |
|--|---|

<sup>1</sup> Two unnecessary syllables మడ are written below this line.

**No. 1035.**

(A.R. No. 169 of 1896).

IN THE SAME PLACE.

- |   |   |
|---|---|
| <p>1 బాణశరభేందుగణితే శాకాబ్దే దక్షిణా-</p> <p>2 యనే తు నిమిత్తై [॥*] కాలింగ్గావనినగరే<br/>శ్రీమ-</p> <p>3 న్నధుకేశ్వరాయ శవా[॥*]య   అత్యాం-<br/>డి[పు]-</p> <p>4 త్రో గంగననామా లవణాకరాధికారి</p> | <p>5 ధీమా[॥*] భేండిగ్రామనివాసీ శ్రీవిక్రమ-</p> <p>6 గంగధారుణీపతిమంత్రీ   సుజనస్సత్యసంప్ప-</p> <p>7 [న్నః] ధర్మిష్టస్సద్గుణాకరః [॥*] గంగనా-<br/>రాయ-</p> <p>8 నో వేలిదీపం ప్రాదాదఖండీతం [॥*]</p> |
|---|---|

**No. 1036.**

(A.R. No. 170 of 1896).

IN THE SAME PLACE.

- |   |  |
|---|--|
| <p>1 పు]ర]రసఖంధుశకాబ్దే సంక్రాంత్యా]ము-<br/>త్తరా-</p> <p>2 యనస్య దినే కాలింగదేశనగరే శ్రీమన్నధుకే-</p> <p>3 శ్వరాయ దేవాయ [॥*] ఆదిత్యసుతో విజ-<br/>యపురే వి-</p> | <p>4 క్రమగంగేశ్వరస్య పిన్నయవధానీ [॥*] దీ-<br/>పమఖణ్డా[॥*]</p> <p>5 ప్రాదాద్భూసురవంశః వతిహితః భ్యాతః[॥*]</p> <p>6 దీపం ప్రవత్తయంతే సమ [॥*]విషయే<sup>1</sup>  </p> |
|---|--|

**No. 1037.**

(A.R. No. 171 of 1896).

ON THE SAME PILLAR, LAST FACE.

- |   |   |
|---|---|
| <p>1 స్వస్తి [॥*] శ్రీమదనంతవర్మదేవర ప్రవర్ధ-<br/>మానవిజయ]-</p> <p>2 రాజ్యసంవ Xం [శ్రా]హి ఉతరాయణ సం-<br/>క్రాంతినిమి-</p> <p>3 త్తమున శ్రీమధుకీ[శ్వ]గదేవరకు వత్తకనా-<br/>నా.ప-</p> | <p>4 నాధుడు తమ తల్లి దణ్ణిలైనా గుమారా-<br/>యః [యు]</p> <p>5 దేవ[లా]యకుసానికి నమ్మపుగా [॥*][భే]ట్టిన</p> <p>6 అఖణ్డాపత్తి దీపము ఒకకొట్టికి మాడలు X</p> <p>7 దీని నకరపువాడ నాయకులు ఆ-</p> <p>8 చంద్రాకర్ణము నడ[పి]ంపుంగలవారు [॥*]</p> |
|---|---|

**No. 1038.**

(A.R. No. 172 of 1896).

IN THE SAME PLACE.

- |   |  |
|---|--|
| <p>1 శాకాబ్దే చ[ం]ద్రబింధుశ్చతురపు-</p> <p>2 రమహతుబాణసంఖ్యాంతుభానుం శ్రీ-</p> <p>3 తి నోకగదినే వాసనమహారాజా సుస-</p> <p>4 త్నీ గుణీ శ్రీమనుమచ్చవనాయకాని సహి-</p> <p>5 తం దీపంప్రవాదు భక్తితేజ్జీ శ్రీమధుకీ-</p> <p>6 స్వరేన శతతం మ్నాచంద్రతారాకీ[॥*]కం<br/>ఈ అఖ-</p> | <p>7 ణ్ణవత్తి దివియ ఒకకొట్టి మాడ X ణ్ణి-</p> <p>8 కి చొడగంగ్గపేణ్ణి తెలికి కొణ్ణి-</p> <p>9 య వీరి కొడుకు నూకన . . . .</p> <p>10 అల్లుం బంపర[ద్దున్నే] ఆచంద్రాకర్ణము<br/>[నడప]-</p> <p>11 ంగలవారు [॥*]</p> |
|---|--|

<sup>1</sup> The rest of the inscription is built in.

**No. 1039.**

(A.R. No. 173 of 1896).

IN THE SAME PLACE.

- |  |                                  |
|--|----------------------------------|
| 1 స్వస్తి [  *] శకవర్షంబులు ౧౮౩ అనునె- | 6 దేవరకు అరువతినాణ్ణి మధురా[పు]- |
| 2 ణ్ణి శ్రీమాచోడగంగదేవర ప్రవ-          | 7 రమున నోటాణ్ణి కూతులు పె[మ్మా]- |
| 3 ధ్ధమాన విజయరాజ్యసంహృత్సరము-          | 8 (౦)ణ్ణి అఖణ్ణివర్తి దీవమున-    |
| 4 లు ర౪ శ్రాహి ఎదురేణ్ణి ఉత్తరాయణ-     | 9 కు ఆచంద్రాకరము నడవంగా-         |
| 5 సంక్రాంతినాణ్ణి శ్రీమధుకీశ్వర-       | 10 ౦ బెట్టిన మాడలు ఏను ౫ [  *]   |

**No. 1040.**

(A.R. No. 174 of 1896).

ON THE SAME PLACE.

- 1 స్వస్తి [||\*] శ్రీమదనంతవమ్మ[౯]దేవర ప్రవర్ధమాన వి-
- 2 జయరాజ్య సంవత్సరంబులు ౫౯ శ్రాహి కుంభమాసమున నూ-
- 3 య్య[=\*]గ్రహణ నిమిత్తమున నకరమున మధుకీశ్వరదేవరకు
- 4 మూలపుటికాస్వయ కొణ్ణాల్యగోత్రమున మాతృణ్ణినాయకుని కొ-
- 5 డుకు పురవరి కామదేవపెగ్గడయైన గంగమాతృణ్ణిబ్రహ్మమారా-
- 6 యణ్ణి వెట్టిన అఖణ్ణిదీప మొక్కణ్ణికిం బెట్టిన మాడ ౫ [||\*]

**No. 1041.**

(A.R. No. 175 of 1896).

IN THE SAME PLACE.

- |   |   |
|---|---|
| 1 స్వస్తి శ్రీమదనంతవమ్మదేవర ప్రవర్ధ[=*] మా-     | 4 తొలచిప్రాలినయకు కొడుకు ములభణ్ణారము        |
| 2 న విజయరాజ్య సంవత్స ౫౮ శ్రాహి కులా- శంక్రాంతి- | 5 [న] ముద్రహస్తుణ్ణి మఱియూనా పురవరి పో-     |
| 3 యు సోమవారామునాణ్ణి మధుకీశ్వరదేవరకు            | 6 తయ పెట్టిన అఖణ్ణిదీపమున యేను మాడలకు వరాహ- |
|   | 7 వత్తనియ పట్టున బజలానపడుమఱి చెఱు[  *]      |

**No. 1042.**

(A.R. No. 176 of 1896).

ON THE SAME PILLAR, WEST FACE.

- |   |   |
|---|---|
| 1 శశిరసఖండుశకాబ్దే త్రాలిని మాసే-         | 5 చమూపః [  *] నాగనశమ్మపుత్రో వాన-       |
| 2 శశాంకవారే చ [  *] సోమగ్రహణమిత్తే        | 6 సభూదేవంశవారిజమిత్రః [  *] అల్లన-      |
| 3 నగరే మధుకేశ్వరాయ దేవాయ [  *] దా- ఊ-     | 7 శౌరిః ప్రదాష్టిపమఖండ[౦*] దివానిశం వి- |
| 4 రామ నివాసః కా[స్య]పగోత్రో [వక్రీ]గా- మ- | 8 మ[ల] యేకకం భ[గ] వతే యత్తైహాలద గ్రామే  |
|   | 9 క . . . శ్యాశాత్ [  *]                |

**No. 1043.**

(A.R. No. 177 of 1896).

IN THE SAME PLACE.

- |                                      |                                    |
|--------------------------------------|------------------------------------|
| 1 స్వస్తి [  *] సకవరవ(ర్ష)ంబులు ౧౦౮- | 3 వర ప్రవర్ధమానవిజయ[రా]జ్యస-       |
| 2 ౫ గు[నే]ణ్ణి శ్రీమదన వ్రవ[మ్మ]దే-  | 4 ౦వత్స ర[శ్రాయి] ఉత[రా]యన సంక్రా- |

- |   |                                       |    |                                  |
|---|---------------------------------------|----|----------------------------------|
| 5 | ం[త్రి] నిమిత్తమున శ్రీమధుహీ-         | 9  | వా[కొ(0)]ణ్ణు . ఈ దీపముకు ఆచ్ఛం- |
| 6 | [శ్వ]రదేవరకు శ్రీచోడగంగ్గ[దే]వర-      | 10 | [దాక(0)ము] . . . కిలారమునవారు    |
| 7 | మమవవాదేవు కొ[డు]కు [శ్రీమధుకీ]శ్వరదే- | 11 | నడపంగల                           |
| 8 | వర పట్టిన అఖణ్ణవతి దివియ              | 12 | వారు శ్రీచేయూ[  *]               |

**No. 1044.**

(A.R. No. 178 of 1896).

IN THE SAME PLACE.

- |   |                                       |   |                                      |
|---|---------------------------------------|---|--------------------------------------|
| 1 | స్వస్తి [  *] శకవరుపంబులు ౧౦౨౦ నేట్టి | 5 | ధుకేశ్వరదేవరకు ప్రాలినాయకుని పెండ్ల- |
|   | శ్రీమ-                                | 6 | ము బేతమనకుతాలు ఆచంద్రక(0)స్థాయిగా    |
| 2 | తు జకేశ్వరదేవర ప్రవర్ధమాన విజయ-       | 7 | నడపం బెట్టిన అఖండవత్తిదీప-           |
| 3 | రాజ్యసంవత్సరంబులు ౩ శ్రాహి ఉత్త-      | 8 | ము ౧ ణ్ణికిం బెట్టు మాడ x[  *]       |
| 4 | రాయన సంక్రంతినిమిత్తమున శ్రీమ-        |   |                                      |

**No. 1045.**

(A.R. No. 179 of 1896).

IN THE SAME PLACE.

- |   |                                    |   |                                      |
|---|------------------------------------|---|--------------------------------------|
| 1 | శాకాబే పరిమాణే యుగరసఖియది-         | 4 | సుపుత్రో ధమాపురస్య ప్రభుః [క]లాకుశ-  |
| 2 | దుకే సప[న్ని]మ . . . పదితమహాద్వాద- |   | లో యె-                               |
|   | శ్యాము-                            | 5 | ల[స్వ]కులాదిత్యః ప్రాదాన్నధుకేశ్వరాయ |
| 3 | దునాథది నేయుతే వ్యపెతపాతే వీడమాం-  |   | దీప-                                 |
|   | వికా(సు)-                          | 6 | మఖణ్ణం [  *]                         |

**No. 1046.**

(A.R. No. 180 of 1896).

ON THE SAME PILLAR, SOUTH FACE.

- |   |                                      |    |                                       |
|---|--------------------------------------|----|---------------------------------------|
| 1 | ౧ స్వస్తి [  *] శకవరుపంబులు ౧౧౦౧ గు- | 10 | దేవర గుడి ఉత్తరమున అచ్చువొడివిన భూ-   |
| 2 | నేంట్టి శ్రీమదనంత్రవర్షదేవర ప్రవర్ధ- | 11 | మి గొలకోలను నగరపువాడ బైరపుని-         |
| 3 | మానవిజయరాజ్యసంవత్స ౨౨ గు శ్రా-       | 12 | గుండముక్రిందను బెట్టిన అఖండదీ-        |
| 4 | హి ఉత్తరాయణ సంక్రంతియు గురు-         | 13 | పము యేనూలు గుంట్టల పుట్టి ౧ దుం దీని  |
| 5 | వారమున నగరాన పిటి శ్రీమధుకీశ్వర-     | 14 | యాచంద్రక(0)స్థాఇగా నడపంగలారు          |
| 6 | దేవరకు తొలచి సోమినాయకు మాంక-         |    | స్వదత్తాం                             |
| 7 | మనాయకుతాలి కొడుకు సూరప్రధాని         | 15 | వరదత్తాం వా ఓ హరేతి వసుంధరాం పశ్చిం   |
| 8 | తమ్ముండు పురుషోత్తమమండలికు-          |    | వరు-                                  |
| 9 | ణ్ణు పెట్టిన అఖండవత్తిదీపమునకు ఇ     | 16 | షస[హ]స్రాణి విష్టాయాం జాయతే క్రిమి[:] |
|   |                                      | 17 | లోకసరి వ్రాలు [  *]                   |

**No. 1047.**

(A.R. No. 180-A of 1896).

IN THE SAME PLACE.

- |   |                                   |   |                                   |
|---|-----------------------------------|---|-----------------------------------|
| 1 | ౧ శాకాబ్దే . . . గణితే పక్షే నవ-  | 3 | భానామృగస్థే భిగోః  వారే [మా]సమదే- |
| 2 | మ్యాం [ధి]తా శ్రీకామాన్నవదేవభూపమ- | 4 | వ్యఖండమదిశేడ్డివం ప్రదీపమ్మ-      |
|   | హి[ష]                             | 5 | దా   భక్త్యా శ్రీమధుకేశ్వరాయ విభ- |

- |                                      |                                     |
|--------------------------------------|-------------------------------------|
| 6 వే నేత్రత్రయోద్భాసినే    ఈ దీపమున- | 9 పెట్టి మాడలు వెట్టి విల్చి కొన్న- |
| 7 కు అండము[ర] మొన యాపున పెద్దచె-     | 10 . . వంకర[ల*]వండ్లు [  *]         |
| 8 అపుక్రింద ఆయూరి ఈంపుగాను           |                                     |

**No. 1048.**

(A.R. No. 181 of 1896).

ON THE THIRD PILLAR IN THE SAME ROW, NORTH FACE.

- |   |   |
|---|---|
| 1 [స్వస్తి] [  *] శ్రీమదనంత్రవర్ణదేవర ప్రవ-<br>ర్ణమా- | 4 కేశ్వర[దే*]వరకు . . న రాయపనాయ-<br>కుని కొడుకులు |
| 2 నవిజయరాజ్య[సం]వత్సరంబులు     ఓ[ర]<br>శ్రాహి         | 5 రాయ . . . . . పెట్టిన అఖ-                       |
| 3 యుత్తరాయన సంక్రాంతినిమిత్తము     శ్రీమ-<br>ధు-      | 6 ండదీపము . . . . .                               |
|   | 7 ంగలవారు [  *]                                   |

**No. 1049.**

(A.R. No. 182 of 1896).

IN THE SAME PLACE.

- 1 స్వస్తి [||\*] శ్రీమదనంత్రవర్ణదేవర ప్రవర్ణమాన-
- 2 విజయరాజ్యసంవత్స ర[ం] శ్రాహి మకరమాస ఉ-
- 3 తరాయ[ణ] సంక్రాంతి నిమిత్తమున మధుకీశ్వరదేవరకు
- 4 నకరపువాడ విష్ణుదేవరగుడి మొదలినాని కామకోటి-
- 5 నాయకుతాలి సెలియలు చిన్నమనాయకుతాలు పెట్టిన
- 6 అఖండ వర్ణదీపి . . . మాడలు X[||\*]

**No. 1050.**

(A.R. No. 183 of 1896).

IN THE SAME PLACE.

- 1 స్వస్తి [||\*] శకవర్షంబు ౧౦౫౧ ణ్ణగు నేట్టి శ్రీమదనంత్ర<sup>1</sup>

**No. 1051.**

(A.R. No. 184 of 1896).

IN THE SAME PLACE.

- |  |   |
|--|---|
| 1 శాశాబ్జే శశివేదభేండ్లుగణితే ధర్మూ[య]             | 6 ప్రభాః [  *] ఈ యఖణ్ణవర్ణదీపమునకు<br>[చో]-       |
| 2 పిత్రోస్తికౌ విష్ణోర్దీపమఖణవర్ణమ-                | 7 డగంగ్లపంచెయైన బందినిగామ తెలికి పెద్ది-<br>పో-   |
| 3 దిశద్దామోదరః కాత్తికే [  *] మాసే శ్రీ-<br>మధు-   | 8 తినాయకుణ్ణును ఎఱియమనాయకు బెరసిన                 |
| 4 కేశ్వరాయ . తతిః కుండాంబికానందనో                  | 9 కాంపు [లా]చంద్రాకరము నెయి వోయం-<br>గలవారు . పి- |
| 5 నర్మూప్రీతికరః కలింగనృపతే[ః*] శ్రీచోడ-<br>X[ంగ]- | 10 రి కొన్న మాడ లేను[  *]                         |

<sup>1</sup> The rest of the inscription has not been incised.

No. 1052.

(A.R. No. 185 of 1896).

IN THE SAME PLACE.

- |  |  |
|--|--|
| <p>1 స్వస్తి [  *] శకాబ్దంబులు ౧౦౫౫ గు నేణ్ణు శ్రీమదనంతవ-</p> <p>2 మ్మదేవర ప్రవర్ధమానవిజయరాజ్యసంవత్స ౫౯</p> <p>3 శ్రాహి కుంభమాసమున సూర్యుగ్రహణ నిమి-</p> <p>4 త్తమున నకరాన శ్రీమధుకీశ్వరదేవరకు మాలియ-</p> <p>5 నాయక దెమాణ్ణినాయకుని కొడుకు రాచపడిహస్త పు-</p> <p>6 రవరి సూరపోతు పెట్టిన అఖణ్ణవర్తిదీప ౧ కి మా ౫ ట్టికి</p> | <p>7 వరాహవంత్తనియ పంపున లోకయవైరియ ఉత్తరము-</p> <p>8 న బండ్ల తూర్పున జేలలోపుగా నాలుపు [మూ]ల[ల]</p> <p>9 రాలు 2 వెట్టిన భూమి . రుపురికి రెండు జేనకోలం గొలచిపెట్టి-</p> <p>10 న పుట్లు రెం . . . . తూములు వదిన్ని దినినాచంద్రాకర్ణ-</p> <p>11 ము నడపింప్పంగలవారు నకరపువాడ నాయకులు [  *]</p> |
|--|--|

No. 1053.

(A.R. No. 186 of 1896).

IN THE SAME PLACE.

- |   |  |
|---|--|
| <p>1 స్వస్తి [  *] శ్రీమదనంత[వ*]వమ్మదేవర ప్రవర్ధమానవి-</p> <p>2 జయరాజ్యసంవత్స . . . . ౫ శ్రాహి కక్కాటక-</p> <p>3 [మాస శు]క్ల పకాదశియు నాదివారమున శ్రీమధు-</p> | <p>4 శేశ్వరదేవరకు విష్ణుదేవరసాని చుత్తాడి కూంత్తులు ఎఱ-</p> <p>5 కమ పెట్టిన అఖణ్ణవర్తిదీపము ఆ[చ]ంద్రకర్ణస్థయిగ నడప-</p> <p>6 ంగల మాడలు ౫ [  *]</p> |
|---|--|

No. 1054.

(A.R. No. 187 of 1896).

ON THE SAME PILLAR, EAST FACE.

- |  |   |
|--|---|
| <p>1 స్వస్తి [  *] శకవరంబులు ౧౦౫౬ గు నేండు శ్రీమదన-</p> <p>2 త్తవమ్మదేవర ప్రవర్ధమాన విజయరాజ్య సంవత్సరం-</p> <p>3 ఋలు ౫౯ యగు శ్రాహి ఎదురేట్టి యుత్తరాయ[ణ*] సంక్రా-</p> <p>4 ం[త్తి] నిమిత్తమున శ్రీమధుకీస్వ[ర]దేవరకు పెనుం-</p> | <p>5 [దివి] తొండినాయకునికి [కొ]ంకమనయకుఠా-</p> <p>6 లికి సుపుత్రుండు శ్రీకరణ[ం] ప్రతాపగంగ్వేలాండై-</p> <p>7 న [చి]న్నమ నాయకుని పెట్టిన అఖండవర్తిదీప ౧ ట్టి మా-</p> <p>8 డలు ౫ [  ]</p> |
|--|---|

No. 1055.

(A.R. No. 188 of 1896).

IN THE SAME PLACE.

- |  |   |
|--|---|
| <p>1 స్వస్తి [  *] శ్రీమదనంతవమ్మదేవర ప్రవర్ధమానవిజయరాజ్యసంవత్స ౫౯ [శ్రాహి]</p> | <p>3 కన్యసంక్రాంతినిమిత్తమున మధు-</p> <p>4 కీస్వరదేవ[రకు] . . . కండినా-</p> |
|--|---|



- |                                    |  |
|------------------------------------|--|
| 5 యకుని . . శ్రీ[పి]రరాజేంద్ర-     | 8 లావ[తి] . . . . బెట్టి ఆఖండవ-              |
| 6 చోడగంగ్గబ్రహ్మమారాయణై న కొమ్మ -  | 9 (వ)త్తిడిపా[నకు మా]డ x ఇ దీప-              |
| 7 గుణ్ణనాయ[కుం]డు తన కూంస్తులు లీ- | 10 ము ఆచంద్రా[కర్క]ము నడ[వ]గల[యది*]<br>[  *] |

**No. 1056.**

(A.R. No. 189 of 1896).

IN THE SAME PLACE.

- |  |   |
|--|---|
| 1 స్వప్తి [  *] సకవవ[=]*ంబులు గంగర గు-<br>నేణ్ణ శ్రీమదనంత- | 7 మనాయకుజాలికి సుపుతు(ం)ణ్ణై న శ్రీకరణరా-           |
| 2 వమ్మదేవర ప్రవర్ధ[=]*మానవిజయరాజ్య-<br>సం-                 | 8 [చ్చ]తణ్ణి రాజవిద్యాధర గంగ్గవైశ్యమారా-<br>య-      |
| 3 వత్స x ల శ్రా హి మకరమాసమున అమా-<br>వా-                   | 9 ణ్ణయిన భీమనాథని పెట్టిన అఖ[ణ్ణ*]వత్తి దీప-<br>మో- |
| 4 శ్యయ నాదివారమునాణ్ణ మహోవ్యతీపా-                          | 10 [కర్క]ణ్ణి మాడలు x గు వంతవియ ము-                 |
| 5 తనిమిత్యమున శ్రీమధుకీశ్వర దేవరకు                         | 11 ద్ద[పు]న కొ[డు]కు బానివారు                       |
| 6 అర్చవెల్లి కాయస్త మే[డ]పనాయకునికి పాత-                   | 12 యాచంద్రాకర్కము నడపంగ్గల-                         |
|  | 13 వారు[  *]  |

**No. 1057.**

(A.R. No. 190 of 1896).

IN THE SAME PLACE.

- 1 కీ[రా]రామ ఇతి ప్రసిద్ధిమగమద్వేంగ్గీభువో భూవణం యా భో-
- 2 నైరమరావతీవ నగరీ పుణ్ణాబుధైస్సీవ్యతే [||\*] యస్యాం సత్యముదా-
- 3 రతాంధ్రితిమతి శౌచాద్దయాదక్షతాం రత్నానీవ సదా వహా[ం]త్తి
- 4 వణిజో దీనాథ్వికల్పద్రుమాః || తస్యామప్పననామకో దనప-
- 5 తివ్యైశ్యాన్వయో త్తంసో నిత్యం సజ్జనపూజకో న్యవసద-
- 6 స్యాసీత్సుతో వెన్నమః శ్రేష్ఠీశ్రేష్ఠగుణైయ్యుతో గుణవ-
- 7 తీ భాయ్యాస్య [భక్తి]వ్రతా యా నామ్నావేన[మే]తి సద్భిర-
- 8 నిశం సంమోయతే సద్గుణైః || తస్యామస్వాభవత్పుతో ధా-
- 9 మ్నికో ధనవాంఛుచిః [||\*] ఎతీయపోత ఇతి శ్యాతస్సదా సజ్జనపూ-
- 10 జకః || యస్యాస్తీజ్జగతి ప్రసిద్ధిరభవద్దీనేవ్చచింతామణేః
- 11 శ్రీమాన్వైన్నయనూనురేక ఇతి [స\*]త్సంమైస్సదా సంస్తుతా[త్తే]నాస్తీచ్ఛ-
- 12 ధుకేశ్వరాయ నగరే దీనాథ్విధ్వంసినే దీపా వంశసుదీపకేన
- 13 సుధియాఖణ్ణ[ః\*] ప్రతిష్ఠాపితః ||

**No. 1058.**

(A.R. No. 191 of 1896).

ON THE SAME PILLAR, WEST FACE.

- |  |   |
|--|---|
| 1 శ్రీమదనంతవమ్మదేవర ప్రవర్ధమా-                           | 5 వత్తిడిపమునకుం బెట్టిన మాడ లేనింట్టికి పూ-    |
| 2 నవిజయరాజ్యసంవత్సరంబులు శ్రా హి                         | 6 లిచెలుపు దిగ్గిలి పుత్తుండు నేల ఆచంద్రాకర్కము |
| 3 మేశ శుక్ల x యు గురువారమున శ్రీమ-                       | 7 . . . నడపంగ్గలవారు ।                          |
| 4 [ధు]కేశ్వర దేవరకు పురవరి మంచ్చి పెగ్గ[=]<br>డ అ[ఖణ్ణ]- |   |

**No. 1059.**

(A.R. No. 192 of 1896).

ON THE FOURTH PILLAR IN THE SAME ROW, WEST FACE.

- |                                       |                                       |
|---------------------------------------|---------------------------------------|
| 1 స్వస్తి [॥*] శ్రీమదనంత్రవ-          | 8 కు శ్రీచోడగంగ్గదేవర మవ[ం*]తి పురవా- |
| 2 మ్మదేవరు ప్రవ[ర్ణ]మానవిజ-           | [డనీ] . . . ంక                        |
| 3 యరా[జ్య]సంవత్స ౬[౨] [శ్రా*]హి ఎదు-  | 9 కామ మావిడియచీయము-                   |
| 4 రేణ్ణు సకావరుపంబులు ౧౦౨[౬]గు నెణ్ణి | 10 డుఘటు వెలినాయకమును వై . లరమున      |
| 5 మేపసంక్రాంతినిమిత్త్యంబున           | 11 నాయకమును గొ[ద్రా]లిపండ్రండు సాహ-   |
| 6 శ్రీమధు[కీ]శ్వరదేవరకు ఆ[త్రే]యగో-   | 12 న . . .                            |
| 7 త్రుండు బుడుమూరి [దామి]నాయకు కొడు-  |                                       |

**No. 1060.**

(A.R. No. 192-A of 1896)

IN THE SAME PLACE.

- 1 ద్యోరసఖేందుశ[కా]జ్జే వైశాకే మాసి హిమక-
- 2 రగ్రహణే[॥\*] మధుకేశ్వరాయ భక్త్యా సేనాసీచోడ పోత-
- 3 [వ]గతనయః[॥\*] కొమ్మాంబి<sup>1</sup>

**No. 1061.**

(A.R. No. 193 of 1896).

IN THE SAME PLACE.

- 1 స్వస్తి [॥\*] శ్రీమదనంత్రవమ్మదేవర ప్రవ[ర్ణ]మానవిజయ-
- 2 రాజ్యసంవత్స ౬౧ శ్రాహి సకువరుపంబు[లు]
- 3 ౧౦౫౨గు నేం[టి] విఘ్నసంక్రా(ం)న్తి నిమిత్తము-
- 4 న శ్రీమధుకీశ్వరదేవర[కు]
- 5 పోతియపాంగు పెండ్లము శేసు-
- 6 మ కొడుకు శ్రీకామాన్నవదే-
- 7 వర సాసనికు ముప్పనబణవతి పె-
- 8 ట్టిన అఖండవత్తిదీనము ఆచంద్రా-
- 9 కర్కాస్థాయిగా నడవంగల దీపమా | ౫[॥\*]

**No. 1062.**

(A.R. No. 194 of 1896.)

IN THE SAME PLACE.

- 1 స్వస్తి [॥\*]శ్రీమదనంత్రవమ్మ[దే]వర ప్ర-
- 2 వర్ణమానవిజయ రాజ్యసంవత్స ౫౨
- 3 శ్రాహి విచ్చిక శుక్ల మాహా ౧౩ సియు సుక్ర-
- 4 వారమున పెద్దకొట్టమున అవలెంగ్గి ప్రోలిసె-
- 5 ట్టి కొడుకు మాదాజ్జ వెట్టిన అఖణ్ణవత్తిదివి-
- 6 య ౧ [ట్టి] మాడ ౫ ఆచంద్రా(ం)కర్కాము నడవంగలయది
- 7 మధుకీశ్వ[ర\*] దే[వర\*] రక్ష[॥\*]

<sup>1</sup> This inscription is unfinished.

## No. 1063.

(A.R. No. 195 of 1896).

ON THE SAME PLACE.

- |   |  |
|---|--|
| 1 స్వస్తి [  *] శకవర్షములు ౧౦౬౧ నేండు<br>శ్రీమదనంత్ర- | 5 ధుకీస్వర దేవరకు జీయ్యన కామాన్నవదేవర            |
| 2 వర్షదేవర ప్రవర్ణమానవిజయరాజ్యసం-                     | 6 కండ్లు ఎఱపాతు కొడుకు కుప్పసాహిని ఆచం<br>దకర్ణ- |
| 3 వ్యత్యరములు ౬౫ . శ్రాహి సిహాకృష్ణ<br>చతు-           | 7 స్థాయిగాం బెట్టిన దీపము ఒకకట్టిం               |
| 4 ద్దేశీయు వితిపాతనిమిత్త(నిమిత్త)మున<br>శ్రీమ-       | 8 మాడలు [x][  *]                                 |

## No. 1064.

(A.R. No. 196 of 1896).

ON THE SAME PILLAR, NORTH FACE.

- |   |   |
|---|---|
| 1 శాకాబ్జ భవనత్తు-భేండ్లుగణితే ప్రా-                    | 5 త్రే విప్రవంశోత్తమః ప్రఖ్యాతో బు-       |
| 2 దా[త్*]ద్విఖండిం క్షితిం [భ]క్త్యా శ్రీమధు-<br>కేశ్వ- | 6 డుమూరి ప్రోలయసుతస్సే-                   |
| 3 రాయ విలసద్దీపాయ శశ్వత్తులగ్రామే                       | 7 నావతిః కంచ్యేనః    ఈ అఖం-               |
| 4 పుణ్యయుతోత్తరాయణనిమి-                                 | 8 డ దీపమునకు వరాహవత్తనియ-                 |
|   | 9 లోని తులగామ బెట్టిన భూమి పుట్టు ౨ [  *] |

## No. 1065.

(A.R. No. 197 of 1896).

IN THE SAME PLACE.

- |                             |                            |
|-----------------------------|----------------------------|
| 1 శాకాబ్జే కరచక్రవ తిగగన-   | 6 సతతం దేదీప్యమాన-         |
| 2 ప్రాలేయపాదాన్వితే మేషే    | 7 మ్మదా. ప్రావాత్సుందరనంద- |
| 3 మాసి సితే దినేశదినసే      | 8 నీ సుకథితా శ్రీమాంక-     |
| 4 పక్షే తృతీయాయుతే [  *]దీ- | 9 మాఖ్యా స్వయం ।           |
| 5 పం శ్రీమధుకేశ్వరాయ        |                            |

## No. 1066.

(A.R. No. 198 of 1896).

IN THE SAME PLACE.

- |   |   |
|---|---|
| 1 స్వస్తి శ్రీ [  *]శకవరువంబులు ౧౦౬౪ అగు- | 4 వహరదణ్డాసి పెయ్యన పెట్టిన అఖణ్ణవత్తి- |
| 2 నేణ్ణి ఉత్తరా[య]ణసంక్రాంతినిమిత్తమున    | 5 దీప మొకకట్టి మాడ x [  *]              |
| 3 శ్రీమధుకేశ్వరదేవరకు అమ్మాణ్ణి కొడుక క-  |   |

## No. 1067.

(A.R. No. 199 of 1896).

IN THE SAME PLACE.

- |  |  |
|--|--|
| 1 స్వస్తి [  *] శ్రీమదనంత్రవర్షదేవర ప్రవ-          | 5 తిపాత నిమిత్తమున శ్రీమధుకేశ్వరదేవర-    |
| 2 త్థమానవిజయరాజ్యసంవత్సరంబులు ౬౮                   | 6 కుం జీయనకామాన్నవదేవర కండ్లు[వ]<br>తాడ- |
| 3 గు శ్రాహి శకవర్షంబులు ౧౦౬౪ గు నెంట్టి<br>కుంభమా- | 7 మ కొడుక కా[ప]రిసాహని పెట్టిన అ[ఖ]-     |
| 4 స క్షి[ష్ణ] దశమియు గురువారమున వి-                | 8 ండవత్తిదీప మొకకట్టి మాడ x [  *]        |

**No. 1068.**

(A.R. No. 200 of 1896).

IN THE SAME PLACE.

- |   |   |
|---|---|
| 1 స్వస్తి శ్రీ [  *] శకవరుషంబులు ౧౦౬[౭]   | 6 గాం బెట్టిన అఖండవర్తిదీప మొక్కంటి     |
| 2 గునేంట్టి బ్రహ్మక సంకాంతి క్రీష్ణ ౧౪ యు | 7 మాడలు ౫ [యా] మాడలు మంత్రనియప-         |
| 3 శౌరివారమున వ్యతీపాతనిమిత్తమున శ్రీ-     | 8 ల్లలలోని అంత్యైంగి పాలమునందు          |
| 4 మధుకేశ్వరదే[వ*]రకుం దీర్ఘమున కేతమ       | 9 ద[క్షి]ణ దికున కడమూల పట్టల [పుట్టు] ౨ |
| నాయకు-                                    | [  *]                                   |
| 5 ని కొడుకు పురవరి మాంకన అ[చం*]ద్రా-      |   |
| కర్కాస్థాయి-                              |   |

**No. 1069.**

(A.R. No. 200-A of 1896).

IN THE SAME PLACE.

- |   |                                   |
|---|-----------------------------------|
| 1 స్వస్తి శ్రీ [  *] శకవరుషంబులు ౧౦౬౪ గునే- | 4 మహాదే[వ]ని భార్య (పెద్దమ) వడ్లమ |
| 2 ణ్ణి ఉత్తరా[య*]ణ సంకాంతినిమిత్తమున        | పెటి-                             |
| 3 శ్రీమధుకేశ్వరదేవరకు సూ[ర*]ప కూంతు-        | 5 [న*] అఖండవర్తిదీప మొక్కండి మాడ- |
| లు  | [  *]                             |

**No. 1070.**

(A.R. No. 201 of 1896).

ON THE FOURTH PILLAR IN THE LEFT ROW OF THE SAME MANDAPA, SOUTH FACE.

- |  |  |
|--|--|
| 1 స్వస్తి [  *] శకవరుషంబులు ౧౦౬౦ యగు   | 5 ప్త గ్రామమురరొద్దపకలి . గ్గ [కొ]డుర-   |
| 2 నేణ్ణి శ్రీమ[దన*]ంతవర్షదేవర ప్రవర్ణ- | 6 శ్రీమదుకీస్వ[రదే]వరకు ముద్రహస్తు       |
| మా-                                    | 7 సబ్బినా . . . పెండ్లము కం .            |
| 3 నవిజ[య*]రాజైసంవత్స ౬౩ [శ్రా*]హి      | ణ్ణుమ యాచం-                              |
| రిప[భ]-                                | 8 ద్రాకర్కాస్తాయి[గా]ం బెట్టిన యఖండదీప ౧ |
| 4 క్రీష్ణసతుర్దాసియు సోమవారమున స-      | 9 ంటి మా ౫ [  *]                         |

**No. 1071.**

(A.R. No. 202 of 1896).

IN THE SAME PLACE.

- |  |   |
|--|---|
| 1 స్వస్తి [  *] శకవరుషంబు ౧౦౫౭ యగు       | 5 రకు అల్లతవాడ మాకాంట్టి కొడుకు వీర . . |
| 2 నేణ్ణి బ్రహ్మక మాస ౧ యు సోమవారమునాణ్ణి | 6 ఆచంద్రాకర్కాస్తాయిగాం బెట్టిన అ[ఖండ]  |
| 3 సూర్యుగ్రహణ నిమిత్తము సప్తగ్రామము      | వర్తి-                                  |
| 4 ద్దపరలి గంగకలుత శ్రీమదుకీస్వరదే[వ]-    | 7 దీప మొక్కంటి మాడ ౫ [  *]              |

**No. 1072.**

(A.R. No. 203 of 1896).

IN THE SAME PLACE.

- |                                   |                                   |
|-----------------------------------|-----------------------------------|
| 1 శాకాభే కరచక్రవర్తిగగన-          | 5 దీపం వ్యతీపాతయుక్తిథ్యాం కకర్క- |
| 2 ప్రాలేయపాదాంకితే శ్రీగంధే[శ్వ]- | 6 టగే రవొ కొసనమాఖ్యా సా మహ-       |
| 3 ర దేవభూవదయితా దేదీవ్యమాసము-     | 7 దేవ్య[దా*]త్                    |
| 4 దా [  *] అకల్పమధుకేశ్వరాయ సతతం  |                                   |

**No. 1073.**

(A.R. No. 204 of 1896).

ON THE SAME PILLAR; WEST FACE.

- |   |  |
|---|--|
| <p>1 స్వస్తి [  *] శ్రీమదనంతవర్షదేవర ప్రవర్ష-<br/>మా-</p> <p>2 న విజయరాజ్యసంవత్స. శ్రాహి శకవరుషం-</p> <p>3 బులు వెయిడెబ్బ[ద]వు నేణ్ణి సింహ క్రి ర<br/>యెగురువారము-</p> <p>4 న శ్రీమధు కేశ్వరదేవరకు మహామండలిక<br/>సాహసగ-</p> | <p>5 గంగవేలాండైన కాపరిమండలికుని పెండ్రము<br/>సోమము-</p> <p>6 నాయకుతాలు ఆచంద్రాకర్ణాస్థాయి(ం)గాం<br/>బెట్టిన ఖ-</p> <p>7 ండవత్రిదీపము<sup>1</sup> మడ x[  *]</p> |
|---|--|

**No. 1074.**

(A.R. No. 205 of 1896).

IN THE SAME PLACE.

- |   |   |
|---|---|
| <p>1 శ్రీ స్వస్తి [  *]శకవర్ష<sup>2</sup>[ం*]బులు గంఁం<br/>నేణ్ణి శ్రీ[మ*]దనం-</p> <p>2 త్తవర్షదేవర ప్రవర్షమానవిజయ-</p> <p>3 రాజ్య(య) [సం]వత్స ౬ర శ్రాహి ఉత్తరా-<br/>[య*]-</p> <p>4 న సంకాంతి[లి]మిత్యము శ్రీమధుకేశ్వర-<br/>దేవరకు యెడయాణ్ణినాయకుని ఎఱ-</p> | <p>6 కమనాయకుతాలి కొడుకు మున్నఱు-</p> <p>7 . ల యరిరాయబైరవ గంగవేలాండై-</p> <p>8 న కొమరాణ్ణి నాయకుణ్ణును వీరి పెణ్ణి-</p> <p>9 ము కొమ్మమనాయ[కు*]తాలునునై పెట్టిన</p> <p>10 [అ]ఖణ్ణవత్రిదీప మొకంటి మాడ x దీ.</p> <p>11 ని నాచాంద్రాకర్ణాస్థాయిగా నడపం-</p> <p>12 గ్గలవా[రు] [  *]</p> |
|---|---|

**No. 1075.**

(A.R. No. 206 of 1896).

ON THE THIRD PILLAR IN THE SAME ROW; SOUTH FACE.

- 1 [౯] శ్రీకరశుభకరశా[క]భములు వియన్తారుతవోఽ-
- 2 మసోవస్తుతముగ | సీతేతరైకాదశి నుత భామదిక-
- 3 . మునం [గాని]మాసంబునం గంసరిపుండు [||\*] సీలమున్నె-
- 4 లాంబ్రవ్వడించిన [తి]థిం బిత్తదేవతులకతిప్పితిగాంగ | విశ్వే-
- 5 శండగు మధుకేశ్వరదేవర[కా]చంద్రతారకమఱుచు న[మి]-
- 6 దివ్యమగు నఖణ్ణదీపంబు వెట్టై జుట్టేళు కట్టానుంగ్గు సాసనికుండు
- 7 ధీయుతుండ్డు గా పినాయకుమారి మితయుండై . . . . .
- 8 యన్వితు దమ్మనుతుండై |

**No. 1076.**

(A.R. No. 207 of 1896).

IN THE SAME PLACE.

- |   |  |
|---|--|
| <p>1 శాకా[బ్దే] [ముని]నే[త్ర]ఖండగణితే లో-<br/>కాంబి-</p> <p>2 కా ప్రాదిశ[ద్వీ]పం ది[వ్య]మఖండమిందువ-</p> | <p>3 దనా సోమాంబికానందనా [  *] ఆకల్పమ-</p> <p>4 ధుకేశ్వరాయ విషువే శ్రీచోడగంగావనీ-</p> <p>5 నాశ[క్షే]చుపరంపరోదధిజలోద్యచ్చ-</p> |
|---|--|

<sup>1</sup> The letter ష is written below ము.

<sup>2</sup> The syllables వర్ష are engraved below the line.

- |   |  |
|---|--|
| <p>6 ంద్రేఖాకృతిః[  *] ఈ యఖండ[వర్తి] దీప-</p> <p>7 మున కాచంద్రాకర్ణము నెయు వోయంగల-</p> <p>8 వారు గంగమాడామణిబంట్లయైన బండి-</p> <p>9 నిగామ తెలికీకాపులు కొట్టియమాంకగనలు</p> | <p>10 దంత్తావారమున తోపుమడిలోపుగా మూ-<br/>ణ్ణు పుట్ల భూ-</p> <p>11 మి గొ . . . నాచంద్రాకర్ణము<br/>[గాను వో]యగలవారు [  ]</p> |
|---|--|

**No. 1077.**

(A.R. No. 208 of 1896).

IN THE SAME PLACE.

- 1 శాకాబ్దే శరచంద్రఖేందుగణితే శ్రీకేతనాయ్యాత్మ-
- 2 జ[ః\*] శ్రీమద్దద్దపనాయకో బబ(ం)గసద్దామాధివా-
- 3 సస్సుధీ[ః\*]మంత్రిస్థోమశిరోమణిద్విజపతి[ః\*] శ్రీచో-
- 4 డగంగప్రభోద్వాదశ్యాం మధు కేశ్వరాయ సమ-
- 5 దాదీపమహత్యాం ధ్రువం | ఈ అఖణవర్తిదీప-
- 6 మునకు [మెణ]లా తా[మ]రచెఱుపున్నవా రాచంద్రా-
- 7 కర్ణము మాసయ నడపంగలవారు [||\*]

**No. 1078.**

(A.R. No. 209 of 1896).

IN THE SAME PLACE.

- 1 స్వస్తి శ్రీ [||\*]సకఃరువంబులు ౧౨(౦)రర నేంటి విస్మికస-
- 2 ంక్రంతి సుక్రవరమున . కటి రజ[ప్రో]బు జీయన[భీ]-
- 3 ము కలింగ్గాము[న మ]ధు కేశ్వర దేవరకు పెటిన దత్తము తల-
- 4 సామెర మేలుకట్ట దివ పతాకు ఉబయసత్తులు ౨ ౯

**No. 1079.**

(A.R. No. 210 of 1896).

IN THE SAME PLACE.

- |  |   |
|--|---|
| <p>1 శాకాబ్దే నయనాగ్ని ఖేందుగణితే చంద్రోప రా-</p> <p>2 గే తులామాసే దీపమఖణ్ణమాయుగశ-</p> <p>3 తం లక్ష్మీమహాదేవ్యదాత్ [  *]భక్త్యా శ్రీమధు-</p> | <p>4 కేశ్వరాయ దయితా శ్రీగంగమాడామణే-</p> <p>5 స్నా[పత్నయం] తనుతే భవా చసతతం వా-</p> <p>6 శ్యా చ లక్ష్మ్యా చ యా   ప్రోలాసరివ్రాలు   </p> |
|--|---|

**No. 1080.**

(A.R. No. 211 of 1896).

IN THE SAME PLACE.

- 1 శాకాబ్దే శరలోక ఖేందుగణితే చంద్రోపరాగే ముదా-
- 2 దీపం దీపమఖణ్ణమాయుగశతం పృథ్వీమహాదే-
- 3 వ్యదాత్ || రాజ్ఞీ శ్రీమధు కేశ్వరాయ దయితా శ్రీ
- 4 చోడగంగస్య యద్వీరాగాతిపథావిలోచన-
- 5 జలైరా . ఎమంభోంబుధేః | ఈ యఖ[ణ్ణ\*]వ-
- 6 త్థిదీపమునకు నాచంద్రాకర్ణమునం పలప-
- 7 కాఁపులు నెయు సరింపంగలవారు ప్రోలాచరి వ్రా-
- 8 లు ౯

No. 1081.

(A.R. No. 212 of 1896).

IN THE SAME PLACE.

- |   |  |
|---|--|
| <p>1 స్వస్తి [  *] శకాబ్దములు ౧౦౫౪ గునేంటి ఉత్తరాయ-</p> <p>2 ణ సంకాంతినిమిత్తమున శ్రీమధుకేశ్వర-<br/>దే-</p> <p>3 వర గుడిశిఖరమునండ్లు గట్టంగల ధ్వజము-</p> <p>4 లకు చిన్నఘంటలు మువ్వలు నేవీడిపుల నెట్ట-</p> | <p>5 విలాసమున తొంగొండ్లు నమిలిపురుల కు-</p> <p>6 చ్చుల[నో]ం గూడిన రెణ్ణు పవవలకుం పురప-</p> <p>7 రి అజ్జల ఎఱిపోతు తూల గామ కాంపు-</p> <p>8 తకేశమునం బెట్టిన మాడలు 3 ళ్లి పోలి-</p> <p>9 . . . . . డప బొణ్ణు నాచంద్రాకరము-<br/>నా<sup>1</sup></p> |
|---|--|

No. 1082.

(A.R. No. 213 of 1896).

ON THE SAME PILLAR ; EAST FACE.

- |  |   |
|--|---|
| <p>1 స్వస్తి శకవ[త్స]రములు వయిలి ష-</p> <p>2 [భ]డి ఏనగు శ్రాహినాంటి శ్రీమాడగం-<br/>గన-</p> <p>3 వి రప్ప[ం]దోడన విజయరాజ్యసంవ-</p> | <p>4 త్వ ౫౨॥ లా ఉతరాయనసంక్రంతినిమి-</p> <p>5 [త్తంబు]న పలియలాను . తోంట . ౧॥ త-</p> <p>6 ఱ[పు]చీక్కిపవ[శాను] అఖణ్ణపాణ్ణన-</p> <p>7 య [పె]క్కి మా[డ*]లు ఏన[  *]</p> |
|--|---|

No. 1083.

(A.R. No. 214 of 1896).

IN THE SAME PLACE.

- |  |  |
|--|--|
| <p>1 స్వస్తి [  *] శకవరుషములు ౧౦౩౦ ॥ అగు<br/>నేణ్ణు</p> <p>2 శ్రీమచ్చోడ గంగదేవర ప్రవర్ధమాన విజ-</p> <p>3 యరాజ్య సంవత్సరములు . . . ళ్లుగు<br/>శ్రా-</p> <p>4 హి ఉత్తరాయనసంక్రంతినిమిత్తమున శ్రీ-<br/>మ-</p> <p>5 ధుకేశ్వరదేవరకు సివ్వసరట్టిడి మాంతులు</p> | <p>6 రాజేంద్రచోడకులతిలక బ్రహ్మమారా-</p> <p>7 యరుయైన దద్దపనాయకుని లంజియ</p> <p>8 మదుగుడి సాని వాసమ పెట్టిన అఖ[ణ్ణ*]ప-<br/>త్తిక-</p> <p>9 దివియ ఒకొక్క[క్కి] నకరమున గొల్ల కొణ్ణ-</p> <p>10 మకామియబోయుణ్ణు ఆచంద్రాకరము<br/>నూనియ</p> <p>11 నలిపంగలవాణ్ణు [  *]</p> |
|--|--|

No. 1084.

(A.R. No. 215 of 1896).

IN THE SAME PLACE.

- |   |   |
|---|---|
| <p>1 శాశాణ్ణే శరలోకభేంద్రుగణితే వ్రాదాదఖ-<br/>ణ్ణిమ్ము-</p> <p>2 దా దీపం శ్రీమధుకేశ్వరాయ శశిని [చ్చ]-<br/>న్నద్యతారా -</p> <p>3 వాలణా విష్ణోశ్రీరివ చోడగంగనృపతేః ప్రే-<br/>మైక-</p> | <p>4 పాత్రమ్మహోదే[క్కి] శ్రీయఱకమ్మనామవిది<br/>తా వే-</p> <p>5 మాంబికానందనా ఈ యఖణ్ణవత్తిక దీప-<br/>మునకు-</p> <p>6 ంగా దంతాపురమున నిరుపదిజేనకోల[ం]గొ -</p> <p>7 లచి పెట్టిన యులుపు నేల మూణ్ణు పుట్లు న -</p> |
|---|---|

<sup>1</sup> The rest of the inscription is built in.

- |                                   |                                  |
|-----------------------------------|----------------------------------|
| 8 వనకారపరిహారముగా పెట్టి . కొణ్ణయ | 11 [కరణ]ము వీరు చ-               |
| 9 నూకసిక్రమడి లోప-                | 12 [రిప] కలవరు                   |
| 10 యిన టుమి అసద్ర-                | 13 ప్రోలాచరి వ్రాలు <sup>1</sup> |

**No. 1085.**

(A.R. No. 216 of 1896).

IN THE SAME PLACE.

- |  |                                   |
|--|-----------------------------------|
| 1 శాకాబ్దానాం ప్రమాణే శశితగణితే శుక్ల-           | 4 య ప్రదీ[పం] సుగవరమధుకేశాయ కో-   |
| 2 పక్షాదివారే మాఘే మాస్యాదితిథ్యా[ం] ని-<br>జకు- | 5 . తనామా పాద్రాదాచంద్రతారం సకలవ- |
| 3 లతిలకో వంశధారాఘ్యకూలే ప్రోద్ధూతా-              | 6 సుమతీదేవమందారకల్పః              |

**No. 1086.**

(A.R. No. 217 of 1896).

IN THE SAME PLACE.

- |  |  |
|--|--|
| 1 శ్రీ శాకాబ్దే శ-                             | 5 పుణ్యాధికా సుందరీ ప్రాదా[ద్దీ]వదసాం<br>విలా- |
| 2 రీచంద్రముగ్ధవిధుగే పక్షే సితే వాసరే<br>భానోః | 6 సజయినీ కాత్యేందుతారాగణం    ఎఱియ-             |
| 3 పోతియనాయకప్రియతమా మూర్తి[ః*]<br>స్వశు-       | 7 పోతిప్రసిద్ధా మధుకేశాయ ధామ్యికా ఉ-           |
| 4 ణ్యస్య వా దీపన్నాగరభూషణాయ విభవే              | 8 త్తరాయణసంక్రాంత్యామఖణ్డం కుటిలా-             |
|  | 9 లకా[  *]                                     |

**No. 1087.**

(A.R. No. 218 of 1896).

ON THE SAME PILLAR; WEST FACE.

- |                               |                                    |
|-------------------------------|------------------------------------|
| 1 . . . . .                   | 5 తెనాయకుని కొడుగు ముప్ప-          |
| 2 సంవత్సర శ్రాహి ఉత్తరాయణ[స]- | 6 న సాసరికుని పెట్టిన అఖండ.        |
| 3 రక్తాత్మినిమిత్తమున శ్రీమ-  | 7 వత్తి[  *]దీప గణ్ణి మాడలు x[  *] |
| 4 ధుకీస్వరదేవరకు ధారల తో-     |                                    |

**No. 1088.**

(A.R. No. 219 of 1896).

ON THE SECOND PILLAR IN THE SAME ROW; SOUTH FACE.

- |  |   |
|--|---|
| 1 స్వస్తి శ్రీ [  *]శకవరుషంబులు ౧౦౫౭ న<br>నేణ్ణి | 6 ఇప్పిలి కాయస్తుండైన ప్రోలి[రి]నాయకు<br>[మఱ]మ- |
| 2 శ్రీమచ్చోడగంగదేవర ప్రవ[ర్ణ]మా-                 | 7 నాయకుజాలి కొడుకు [శ్రీకరణ] గంగవి-             |
| 3 నవిజయరాజ్యసంవత్స ౫౯ శ్రాహి ఎదు-                | 8 ధర దేవు వొకమాడవున [సా]ము . . . .              |
| 4 [రేణ్ణి పా]వమాసమున శుక[ల]పంచమి-<br>య           | 9 పెట్టిన అఖండవత్తిదీపమున మాడ .                 |
| 5 [కుస]వారమున శ్రీమధుకీ[శ్వ]రదేవరకు              | 10 నాచంద్రా[క]మఃనకు <sup>3</sup>                |

<sup>1</sup> The last line is written below l. 8  
<sup>2</sup> స్వస్తి శ్రీ the beginning of another probable inscription is found after tl is.  
<sup>3</sup> The inscription is left unfinished.



**No. 1089.**

(A.R. No. 220 of 1896).

IN THE SAME PLACE.

- |  |   |
|--|---|
| <p>1 స్వస్తి [  *] శకాబ్దంబు ౧౦౫౩ నేణ్ణి శ్రీమ-<br/>చోడ-<br/>2 <sup>1</sup> గంగ దేవర ప్రవర్ధమానవిజయరాజ్యసంవ-<br/>3 [త్స] ౫౭ గూ స్రాహి వృశ్చిక శుక్ల మహా<br/>. . . శియు<br/>4 వ్యతిపాతనిమిత్తమున శ్రీమ[ధు]కే[స్వ]రదే-</p> | <p>5 వరకు సీయాపారమున ధవలనాయకునకు<br/>6 ఎఱ[క]మ్మకు సుపుత్రుం . . . చోడచాలు-<br/>7 క్యగంగ . . . మారాయండైన మందన<br/>8 పెట్టిన అఖణ్డవత్తి=దీపమున మా ౫ణ్ణికి(౦)<br/>9 వరాహపతిని ప . ని బీజట్టానవారు<br/>10 ఆచంద్రాకర్ణము నెయి నడవగలవారు[ ]</p> |
|--|---|

**No. 1090.**

(A.R. No. 221 of 1896).

IN THE SAME PLACE.

- |   |   |
|---|---|
| <p>1 స్వస్తి [  *] శకవరుషంబులు ౧౦౮౫ గు<br/>2 నేంణ్ణు శ్రీమతు చోడగంగ-<br/>3 దేవర ప్రవర్ధమా[న]విజ-<br/>4 యరాజ్యసంవత్స[ర] ర్ష శ్రా-<br/>5 హి ఉత్తరాయణసంక్రా-<br/>6ంతినిమిత్తమున శ్రీమదు-<br/>7 కీస్వర దేవరకు పాతయసే-</p> | <p>8 నాపతి లంజియ కుపమ-<br/>9 నాయకుతాలు వెట్టిన అఖ-<br/>10 ణ్డవత్తి=దీపము గణ్ణి మాడలు<br/>11 పను దీని ఆమ[పేంట్ట]వా[రు] ఆ-<br/>12 చంద్రాకర్ణము నడవంగల-<br/>13 వారు[  *]</p> |
|---|---|

**No. 1091.**

(A.R. No. 222 of 1896).

IN THE SAME PLACE.

- |   |   |
|---|---|
| <p>1 స్వస్తి [  *] శ్రీమదనంత్తవర్షదేవర<br/>2 ప్రవర్ధమానవిజయరాజ్యసంవత్స<br/>3 ర్ష శ్రాహి శకాబ్దంబులు ౧౦౮౫<br/>4 గునేటి ఉత్తరాయణ సంక్రాంతినిమిత్త-<br/>5 మున మధుకీస్వర దేవరకుం గూతాండినా-</p> | <p>6 యకుని పెండ్లము అమ్మాణ్ణి కూత్తులు<br/>7 [నూ]రమ మన్నతాలు గవురమ పెట్టిన[న] అ-<br/>8 ఖండవత్తి=దీపము ఒకగణ్ణు ఆచంద్రకర్ణ-<br/>9 యి నడ[ప*]ంగల[వా]రు శ్రీ [  *]</p> |
|---|---|

**No. 1092.**

(A.R. No. 222-A of 1896).

IN THE SAME PLACE.

- 1 స్వస్తి [||\*] శకవరుషంబులు ౧౦౬౦ గునేడి(౦) శ్రీమదనంత్త-  
2 వ[వర్ష]దేవ[ర] ప్రవర్ధమానవిజయరాజ్యసంవత్స<sup>2</sup>

**No. 1093.**

(A.R. No. 223 of 1896).

ON THE SAME PILLAR; EAST FACE.

- |   |   |
|---|---|
| <p>1 స్వస్తి[  *] శకవరుషంబులు ౧౦౮౨ గునేణ్ణి మే-<br/>మ-<br/>2 మాసమున వ్యతిపాత మంగలవారమునాణ్ణు<br/>శ్రీ-<br/>3 మధుకీస్వర దేవరకు కన్నది ఎఱియమనా-</p> | <p>4 యకుని కొడుకు వీరచోడదేవ[ర] లెంకక-<br/>నూర-<br/>5 య పెట్టిన అఖండవత్తిదీప [మొ]కగణ్ణి మా-<br/>6 డ లేను దీని నాచంద్రాకర్ణము నడవంగల-<br/>వారు[  *]</p> |
|---|---|

<sup>1</sup> The *anusvāra* is entered before గ.

<sup>2</sup> The inscription is not continued.

**No. 1094.**

(A.R. No. 224 of 1896).

IN THE SAME PLACE.

- |   |  |
|---|--|
| <p>1 స్వస్తి[  *] శకవర్ష[ంబు]లు గంరగ సునే-<br/>[స్తి] శ్రీ-</p> <p>2 మచోడగంగ దేవర ప్రవర్ణమానవిజయ-</p> <p>3 రాజ్యసంవత్స రగ శ్రాహి సోమగ్రహణ-<br/>నిమిత్తము-</p> | <p>4 న మధు[కీ]శ్వరదేవర . . మల్లె[మ]నా<br/>యకుటా-</p> <p>5 లి కూంతులు ఇందుల మొదలిసాని కొమరమ</p> <p>6 పెట్టిన అఖండవత్తిడిపమున మా గ ఇ దీపము</p> <p>7 యేతేడివారు యాచ[ం*]ద్రకము నడపంగ-<br/>లారు [  *]</p> |
|---|--|

**No. 1095.**

(A.R. No. 225 of 1896).

IN THE SAME PLACE.

- |  |  |
|--|--|
| <p>1 స్వస్తి [  *] సమరముఖానేకరిపుదర్పమ-<br/>ద్దాన-</p> <p>2 భుజబలపరాక్రమ [పర]మమా[హేశ్వ]ర ప-</p> <p>3 రమభట్టారక మహారాజాధిరాజ రాజ-</p> <p>4 పరమేశ్వర గంగాస్వ[యా]వల[ం*]బనప్తం-</p> <p>5 భ శ్రీమదనంత్తవర్ణమానవిజయ-</p> <p>6 జయరాజ్యసంవత్స రగ శ్రాహి ఉత్త[రా]-</p> <p>7 ననంకాంతినిమిత్తమున శ్రీమధు[కేశ్వ]-</p> <p>8 రదే[వర]కు . . . . .</p> | <p>9 . . . . . [ద్రా]క[క]ము</p> <p>10 . . . . . పెద్దకొద్దెమబోని<br/>తాత .</p> <p>11 మ మాంకనాయకు[ణ్ణ] . . . . .<br/>. నయు</p> <p>12 నిదివియకు నాచం[ద్రాక[క]ము నయు .<br/>. . . . .</p> <p>13 నడపం[వ]లవారు [  *]</p> |
|--|--|

**No. 1096.**

(A.R. No. 226 of 1896).

IN THE SAME PLACE.

- |   |  |
|---|--|
| <p>1 స్వస్తి [  *] శ్రీశకవర్షంబులు గంరం<br/>[య]గు-</p> <p>2 [నే]స్తి క[కా]టకసంకాంతి నిమిత్త-<br/>మున మ-</p> <p>3 భుకేశ్వరదేవ[ర]కు శ్రీచోడబర్ణమారాయ.</p> <p>4 ని పెట్టిన యఖండ[వ]త్తిడివియ ఒక[క]-</p> <p>5 స్తికి నాచంద్రక[క]స్థాయి[గా నేను మా]డ-</p> | <p>6 లు బోరి బ్రాహ్మణభాగము . . .</p> <p>7 ప్రాలినాయకు సోమినాయకు మ[లి]-</p> <p>8 వాడ సో[మి] . . . కరణ కణ్డెనయు<br/>వె-</p> <p>9 స్సన కంబముసేకొని డిరి . . .</p> <p>10 త్తమునం దివియ ఎల్లకాలము నడ-</p> <p>11 పంగలవాం[డు] [  *]</p> |
|---|--|

**No. 1097.**

(A.R. No. 227 of 1896).

ON THE FIRST PILLAR IN THE SAME ROW ; SOUTH FACE.

- |  |   |
|--|---|
| <p>1 . . . . . వషే[క]మరస[త్త] -<br/>ఖేందో కువ . . . జివా</p> <p>2 హకలశం కీతిం త్రిలోక . . . మలం<br/>వ . . . . . వ-</p> <p>3 గియో నియోగే కలింగేశపదాంబుజాలి:</p> | <p>4 కృ[షీ]వలాయ్యోరనువర్ణమంబావలీని -<br/>వ్వాసై-</p> <p>5 విష్ణుదుషా[న్ని]వాస : కుమారనారాయణ<br/>వాహినీ-</p> <p>6 శ : ప్రాదాత్ప్రీడిపం మధుకేశ్వరాయ [ల]</p> |
|--|---|

**No. 1098.**

(A.R. No. 228 of 1896).<sup>1</sup>

IN THE SAME PLACE.

- |  |   |
|--|---|
| <p>1 పురశరభేందుశ కాబ్జే పోమితిశే కాత్తికే</p> <p>2 మహాద్వాదశ్యా[ం] [॥*]నగలే కలింగదేశే<br/>స్వయం</p> <p>3 (ం)భువే మధుకేశ్వరాయ దేవాయ । లక్ష-</p> <p>4 ణతనయో ధీమాణ భారద్వాజాస్వయో<br/>దా-</p> | <p>5 రమాంబికాపుత్రః[॥*] చాలుక్యగంగన్మప-</p> <p>6 తేః పురవరిగణకేశ్వరో [వ్రా]ష్టనామా-</p> <p>7 [మా]త్యః । ప్రాదాదఖడ్గదీపం పితృమా-<br/>త్రోశ్యశి-</p> <p>8 [ర]స్థిక్తిరా యావత్ [॥*] తావత్ప్రవత్త-<br/>యతే [॥*]</p> |
|--|---|

**No. 1099.**

(A.R. No. 229 of 1896).

IN THE SAME PLACE.

- |  |  |
|--|--|
| <p>1 స్వస్తి [॥*] శకాబ్జంబులు గంగ౩ గునే-</p> <p>2 ణ్ణి శ్రీమచ్ఛోడగంగ[గ]దేవర ప్రవ-</p> <p>3 ధ్ధమానవిజయగాజ్యసంవత్స</p> <p>4 ౫౭ శ్రాహి వృశ్చిక శుక్ల మహాద్వాద-</p> <p>5 శియు వ్యతిపాతనిమిత్తమున రాయా-</p> | <p>6 రి [అ]ద్యుడు [గ్రహ]ల సోమినాయకు వ-</p> <p>7 . . . పురవరి రాజశిఖామణి గంగ-</p> <p>8 బ్రహ్మమారాయండైన దొమ్మన తన తం-</p> <p>9 శ్రీ లక్ష్మణపెగ్గడకు తల్లి దోరమకు-</p> <p>10 గా శ్రీమధుకేశ్వర దేవరకు నఖడ్గదీప [ం]</p> |
|--|--|

**No. 1100.**

(A.R. No. 229-A of 1896).

IN THE SAME PLACE.

- |   |   |
|---|---|
| <p>1 స్వస్తి [॥*] [శక]వరుషంబు గ[ం]౫౭ గు-<br/>నేణ్ణి శ్రీ[మ]-</p> <p>2 [చ్ఛో]డగంగ దేవర ప్రవధ్ధమానవిజయ-<br/>రా-</p> <p>3 జ్యసంవత్స ౫౯ శ్రాహి ఎదురేణ్ణి మేవ<br/>మా-</p> <p>4 సమున సుక్లపక్షమున అక్షత్రితీయ-</p> <p>5 యు స[ని]వారమున శ్రీమధుకేశ్వరదేవ[ర]-</p> | <p>6 కు . . . పలి కాయస్థండైన ప్రాలెనా-</p> <p>7 య[ని మతే]మనాయకు[తాలి] కొడుకు</p> <p>8 [శ్రీకర]ణ గంగవిద్యాదర వైశ్యమారాయం-</p> <p>9 డైన . . . ల కేచన పెట్టిన ఆకం[డ]వ-<br/>[త్తి]-</p> <p>10 దీపమున మాద ౫ దీని నాచంద్రాకళ-</p> <p>11 [ము నడపంగ]-</p> <p>12 వారు [॥*]</p> |
|---|---|

**No. 1101.**

(A.R. No. 230 of 1896).

ON THE SAME PILLAR ; EAST FACE.

- |  |   |
|--|---|
| <p>1 యుగశరభేందుశ కాబ్జే క . కృష్ణాష్టమీవ్యతీ<br/>పాతే [॥*]</p> <p>2 త్రికలింగావ[ని]నగలే శ్రీమత్మధుకేశ్వరాయ<br/>శవ్యా-</p> <p>3 య[॥*] ఆదిత్యవల్లెమాంబాతనయ[॥*] శ్రీ-<br/>చ్ఛోడగంగ-</p> <p>4 భూపతిమ[త్రి] [॥*]దాతూరామనివాసీ [మా-<br/>న]సవన-</p> | <p>5 జా[త]పట్టినరమాత్తేణ్ణి । ఆశ్వలాయన-<br/>నూత్ర [॥*]-</p> <p>6 శ్రీ[వత్స]గోత్రో ద్విజోత్తమః[॥*] ప్రాదాద<br/>ఖడ్గ-</p> <p>7 తం దీపం [ఎ]అదోరవమూపతిః । దీప[ం]</p> <p>8 ప్రవత్తయంత్యా[శు ద్వా] గామగ్రామ-<br/>వాసినః [॥*]</p> <p>9 యావదకే[ం]ద్రు]తారా . తావత్తస్థుత్తి<br/>భూతలే ।</p> |
|--|---|

<sup>1</sup> Nos. 228 and 229 of 1896 form evidently one inscription.

**No. 1102.**

(A.R. No. 231 of 1896).

IN THE SAME PLACE.

- |   |  |
|---|--|
| <p>1 స్వస్తి[  *] సకవరుషంబులు ౧౦[౪]౯ దగు-</p> <p>2 నేటి శ్రీమదనంతవర్షదేవర ప్రవర్షమా-</p> <p>3 నవిజయరాజ్యసంవత్స ౫౩ స్రాహి మకర-<br/>మా-</p> <p>4 సమున సుక్ల ద్వితీయయు గురువారమున వ్య-<br/>తీ పాతనా-</p> | <p>5 ణ్ణు వెన్న[మ] పెగ్గడ ఎ[అక]మ్మకూంతులు<br/>ఇ గు-</p> <p>6 డిసాని పసాయిత కొమ్మినాయకుని పె-</p> <p>7 ణ్ణము నంగమ శ్రీమధుకీస్వర దేవరకుం బెట్టిన</p> <p>8 అఖ[ణ్ణ*]వర్తిదీపమునకు మా ౫ [  *]</p> |
|---|--|

**No. 1103.**

(A.R. No. 232 of 1896).

IN THE SAME PLACE.

- |   |   |
|---|---|
| <p>1 స్వస్తి [  *] శ్రీమదనం త్తవర్షదేవ[౪*]<br/>ప్రవర్షమాన</p> <p>2 విజయరాజ్యసంవత్స ౫[౪] [స్రా]హి<br/>దక్షి[ణా]యన</p> <p>3 సంక్రాంతి నిమిత్తమున శ్రీమధుకీ-</p> <p>4 [శ్వ]రమహాదేవరకు . . . . అడ-<br/>[వం]</p> | <p>5 కండెన పెగ్గడ లెంకం చోడగండ్ల[య]</p> <p>6 తామ[ని] వైశ్యమారాయ . డయ . .</p> <p>7 . . . . .<br/>డు పె[ట్టి]న</p> <p>8 అఖణ్ణవర్తిదీపము ౧ మాడ [౫]</p> |
|---|---|

**No. 1104.**

(A.R. No. 233 of 1896).

IN THE SAME PLACE.

- |  |   |
|--|---|
| <p>1 స్వస్తి [  *] సఖవరుషంబులు ౧౨౯౧ గు-<br/>నేటి విశ్విక స-</p> <p>2 సంక్రాంతి క్రిష్ణసోమవారాన శ్రీమదుకేశ్వర-<br/>నాథదేవర-</p> <p>3 కు అల్లాడ కూనననాయుని మనమండైన కూ-<br/>నపనా-</p> <p>4 యుడు తమకు ఆయుసగవర్షసిద్ధి . .<br/>బెట్టిన అ-</p> | <p>5 రదీపానకు తమ పితౄజ్ఞాతమైన . .<br/>. . కట్టపది-</p> <p>6 మతు[=*]పుటిలోన పండుము క్షేత్రము అ-<br/>చంద్రాకా-</p> <p>7 ముగా . . . . దీపమును .<br/>. . . . నా-</p> <p>8 యుడు నడప[ంగల]వాడు [  *]</p> |
|--|---|

**No. 1105.**

(A.R. No. 234 of 1896).

LEFT OF THE ENTRANCE INTO THE SAME MANDAPA.

- |   |   |
|---|---|
| <p>1 ౯ స్వస్తి శకవరుషంబులు ౧౦-</p> <p>2 ౪౩ గునెటి శ్రీమత్సోడగండ్లదే-</p> <p>3 నర విజయరాజ్యసంవత్సరంబు-</p> <p>4 లు ౪౫ శ్రాహి ఎదురేటి ఉత్తరాయణ-</p> <p>5 సంక్రాంతి నిమిత్తమున శ్రీమధుకేశ్వరదేవ-</p> | <p>6 రకు నమ్రితవల్లి చామినాయకుని కూంత్తు-</p> <p>7 లు వెన్నమ వీరయ తల్లి ఈ అఖణ్ణవర్తి-</p> <p>8 దీపమునకు నేను మాడలు వెట్టె దీని నా[-]</p> <p>9 చంద్రాకాకాము నడపంగలవారు [  *]</p> |
|---|---|

## No. 1106.

(A.R. No. 235 of 1896).

IN THE SAME PLACE.

- |   |   |
|---|---|
| <p>1 శాకాబ్దే శరచంద్రఖేందుగణితే శి-<br/>2 నాధిపాత్రే సరః శ్రీమత్సాహణ[నా]-<br/>3 యకో బణపతిర్దీప్తం కు లోద్దీ(ఁ)వ-<br/>4 నః । ప్రదన్తేతియదణ్ణనయక సు-<br/>5 తస్మాన్యోకపరాగే స్థిరం ఖ్యాత[ః*] శ్రీ-</p> | <p>6 మధుకేశ్వరాయ సుమతిః పోతంబికా-<br/>7 నందనః । జలమూరివారు యీ దివియ-<br/>8 కు నెయి ఆచంద్రాకరము నడపంగలవా-<br/>9 రు [  *]</p> |
|---|---|

## No. 1107.

(A.R. No. 236 of 1896).

RIGHT OF THE SAME ENTRANCE.

- |  |  |
|--|--|
| <p>1 స్వస్తి [  *] శకువరుఃఽంబుల<br/>2 గంఽగ అగు నేడు శ్రీమద-<br/>3 న[ం*]త్తవమ్మ [ఁ*]దేవర ప్రవర్ణ[ఁ*]మాన<br/>విజ-<br/>4 యరాజ్య[్య*]సంవ్వ[త్స*]రములు ౬౪ శ్రా-<br/>హి వి-<br/>5 ముచుసంక్రాంతినివిత్తము[న] శ్రీ[మ]-</p> | <p>6 ధుకేశ్వరదేవర కలాలెప<br/>7 రయనికి మేడమనాయకుణ్ణా-<br/>8 లి కొడుకు గజసాహిలి కుప్పన<br/>9 వీరలకు ధమ్మఫుగా నాచ[ఁ]ద్రకర=స్థా-<br/>10 యిగా అఖండదీపమునకు<br/>11 నేతికి బెట్టు మాడలు x [  *]</p> |
|--|--|

## No. 1108.

(A.R. No. 237 of 1896).

IN THE SAME PLACE.

- |   |   |
|---|---|
| <p>1 శాకాబ్దే గుణచంద్రఖేందుగణి-<br/>2 తే శ్రీభారతీశ్రీజయశ్రీనాథః<br/>3 ప్రతిపక్షరాజనికరప్రధ్వం-<br/>4 సదీక్షాగురుః । దీపం ప్రాదిశదు-<br/>5 త్రాయణతిక్ష్ణ బ్రహ్మకన్యయా-<br/>6 త్రంసకో గో(ం)కన్నే మధుకేశ్వ-<br/>7 రా(ం)య సుకపీంద్రస్తుత్యనితో-<br/>8 దయః । హరచరణసరసిశా-</p> | <p>9 లిస్సుణానిధిరనవద్యహ్మద్యచా-<br/>10 రిత్రః । మణ్ణలికగర్భ వారణ ఇ-<br/>11 తివిదితో బ్రహ్మచక్రవర్తి=సు-<br/>12 తః । ఈ అఖర్ణవర్తి=దీప-<br/>13 మునకు [నెయి హెలు]ణలాలావర-<br/>14 చెఱనవారు ఆచంద్రాకర-<br/>15 ము నడపంగలవారు [  *]</p> |
|---|---|

## No. 1109.

(A.R. No. 238 of 1896).

ON THE LEFT DOOR-PILLAR OF THE SAME ENTRANCE.

- |   |   |
|---|---|
| <p>1 శాకాబ్దే మునిశైలఖే(ం)న్దుగణితే<br/>2 ప్రాదాదఖండమ్ముదా దీపం శ్రీమ-<br/>3 ధుకేశ్వరాయ ద్విభవే నేత్రత్రయోద్భా-</p> | <p>4 సి నే మేషం భానుమతి ప్రయాతి<br/>5 దివసే జీవస్య చైశ్యోత్తమా య-<br/>6 స్యాః పాముపనాను</p> |
|---|---|

1 The inscription is left unfinished.

**No. 1110.**

(A.R. No. 239 of 1896).

IN THE SAME PLACE.

- |                                      |                                 |
|--------------------------------------|---------------------------------|
| 1 శ్రీ[॥*] శాకాబ్జే వాక్చితకాకాంబరశ- | 5 దఖణ్ణం సురగణగురవే శ్రీమధూ-    |
| 2 శిగణితే శుక్లపత్తైకదశ్వాం గ-       | 6 కేశ్వరాయ వీర[ః*] శ్రీమానుమావ- |
| 3 ంగ్రాధీశస్య నూను[జ్జ=]నవినుతని-    | 7 క్షభధరణిపత్కింకంకవంశావ-       |
| 4 వగ్రామరామాభిధానే[॥*] దీపం ప్రాదా-  | 8 తంసః [॥*]                     |

**No. 1111.**

(A.R. No. 240 of 1896).

IN THE SAME PLACE.

- |   |                                     |
|---|-------------------------------------|
| 1 శాకాబ్జానాం ప్రమాణే విషయర-            | 5 మ=ళుక[స]ముదయస్యాదిమూ-             |
| 2 సవియచ్చంద్రశే [వే]మవాక్యే మేషే సం-    | 6 త్తేః ప్రదీపం ధీమాను శ్రీమేడశౌరి- |
| 3 క్రాంతియుక్తే విసుతబుధవిసే శ్రీధ-     | 7 స్సకలగుణసిధిధ్మ=పుయ్యూ-           |
| 4 రాఖ్యస్య పుత్రః[॥*] ప్రావాదేవస్యశంభో- | 8 ధివాసః[॥*]                        |

**No. 1112.**

(A.R. No. 241 of 1896).

IN THE SAME PLACE.

- |                                       |                                    |
|---------------------------------------|------------------------------------|
| 1 శాకాబ్జే మునివక్త[శే]ంధుగణితే పు-   | 5 తతం దీపం ప్రదద్య[ంచ్చిరం] శ్రీమ- |
| 2 వ్యేరవిం సంక్రమే కాలే సాహిణిపో-     | 6 (మ)ద్గంకనమండలికనియమాదాచం-        |
| 3 తినాత్మ[జ్జ]శ్రీయానప్పజ్జినామాంకి-  | 7 ద్రతారాకకం [॥*]                  |
| 4 తం[॥*] శ్రీవత్ శ్రీమధుకేశ్వ[రాయ] స- |                                    |

**No. 1113.**

(A.R. No. 242 of 1896).

ON THE RIGHT DOOR-PILLAR OF THE SAME ENTRANCE.

- |   |  |
|---|--|
| 1 స్వస్తి [॥*] శకవపకంబులు గంకె నేట్టి శ్రీ- | 8 ల్లి రేకమనాయకుణాలి పేర ఆచంద్రా-      |
| 2 మదన(ం)స్తవమ్మదేవర ప్రవర్ధమానవి-           | కకాస్తాయిగాం                           |
| 3 జయరాజ్యసంవత్స ర[ం] శ్రాహి క-              | 9 పెటిన అఖణ్ణవత్తి=దీపమొక్కండు మాడలు   |
| 4 కాటక క్రీష్ణ యు గురువారము-                | ప                                      |
| 5 న శ్రీమధుకేశ్వరదేవరకు సిం-                | 10 ను య దీంకి నకరగామ సూరమసెఱువు క్రిం- |
| 6 హపురమున . గపతిపెగ్గకడ                     | ది భూమి                                |
| 7 తమ తండ్రీ రాయపనాయండు తమ త-                | 11 . . . విలిసి పెట్టితిమి [॥*]        |

**No. 1114.**

(A.R. No. 243 of 1896).

IN THE SAME PLACE.

- |                               |                                |
|-------------------------------|--------------------------------|
| 1 స్వస్తి [॥*] శకవరపము-       | 5 మున శ్రీమధుకేశ్వరదేవ-        |
| 2 లు గంకెయ గు నేటి క్రీష్ణ చ- | 6 రకు ఆచంద్రాకకాస్తాయి[య]గా అ- |
| 3 తుక్కాసి బుధవారము నాడు      | 7 ఖండవత్తి=దీపమునకు ప-         |
| 4 ఉత్తరాయణసంకాన్తినిమిత్త-    | 8 ఆతలగామ మాకీనాయకు-            |

- 9 ని కొడుకు వురవరి మావిం-
- 10 డి[నా]యకుండు నకరపువా-
- 11 డ ఉత్తరసీమలో సహవాసి
- 12 నూరపాతు త్రాపించిన గుం-
- 13 డానకు పడుమటి వలన

- 14 యిరువదిరెండుజేన
- 15 కోల బుట్టెండు ఘా-
- 16 మి యీ దీపమునకు ఆ .
- 17 [గ]లారు గా విలిచిపెట్టి-[\*]

**No. 1115.**

(A.R. No. 244 of 1896).

ON A SLAB TO THE LEFT OF THE SECOND ENTRANCE INTO THE SAME TEMPLE ; WEST FACE

- |                                   |                                    |
|-----------------------------------|------------------------------------|
| 1 శి స్వస్తి [  *] శ్రీశకవరుషంబు- | 7 త్యమున మధుకీస్వర-                |
| 2 లు ౧౦౦(౦) ౬ శ్రీమద్దనన్త-       | 8 దేవరకు కట్టమ తమ                  |
| 3 వస్తుదేవర ప్రవర్ధ[=]*-          | 9 యస్తు పాంశకమ్మకు ఆ-              |
| 4 మానవిజయరజ్యసంప-                 | 10 కణ్ణవత్తికీపము యశ[౦*] ద్రక[=]మ- |
| 5 చ్చరములు ౮ యగు శ్రా-            | 11 మునకు పెట్టిన గొఱియ-            |
| 6 హి యు త్తరయన నిమి-              | 12 లు x[౦] [  *]                   |

**No. 1116.**

(A.R. No. 245 of 1896).

IN THE SAME PLACE.

- |                                 |                                 |
|---------------------------------|---------------------------------|
| 1 శకాబ్దంబులు ౧౦౧౮ గునేష్టి యు- | 5 దీప మెత్తె దీప నాచంద్రాక[=]ము |
| 2 త్తరాయణసంక్రంతినాష్టా ధు .    | 6 నడపునది తోటకలి వొరము-         |
| 3 ప కొడుకు బడికాటయ మధుకే-       | 7 నవారు [  *]                   |
| 4 శ్వరదేవరకు యఖణ్ణవత్తిక-       |                                 |

**No. 1117.**

(A.R. No. 246 of 1896).

ON THE SAME SLAB ; NORTH FACE.

- |   |                                       |
|---|---------------------------------------|
| 1 [శి]స్వస్తి శ్రీ [  *] శఖవరుష[౦]బులు ౧౦౦- | 4 నిమిత్తమున మధుకీశ్వరదేవరకు శా-      |
| (౦)ర శ్రీమద-                                | 5 నిమాదాలిరేకమ పెరిమిటి కలపన[న]-      |
| 2 నస్తవస్తు[=]*దేవర ప్రవర్ధ[=]మనవిజయరా-     | 6 యకుణ్ణ [అ]ఖణ్ణవత్తికీపము పెట్టి యా- |
| జ్యసం-                                      | 7 చాంద్రక[=]మునకును గొఱియలు x౦[  *]   |
| 3 చ్చరములు ౮ యగు శ్రీహి యుత్తరాయన           |                                       |
| సంక్రన్తి                                   |                                       |

**No. 1118.**

(A.R. No. 246-A of 1896).

IN THE SAME PLACE.

- |                                     |  |
|-------------------------------------|--|
| 1 శఖవరుషంబులు ౧౦౦(౦)x శ్రీమధు-      | 3 ట్టిన అకణ్ణవత్తికీపము యశ[౦*] ద్రక[=]మ- |
| 2 కీశ్వరదేవరకు పూజారి మాధవభట్టు పె- | గొ                                       |
|                                     | 4 ఱియలు [x]౦ [  *]                       |

**No. 1119.**

(A.R. No. 247 of 1896).

ON A SLAB TO THE RIGHT OF THE SAME ENTRANCE.

- |                                   |  |
|-----------------------------------|--|
| 1 १३३ ॥ वीरश्रीगजपति गओडेस्वर नव- | 4 राजे समस्त ३३ अङ्क श्राहि मेस सु ९ सो- |
| 2 कोटिकर्णाटकलुवरगेस्वर प्र-      | 5 मवारे गओतमगोत्र २डाहाणावर्त            |
| 3 तापरुद्रदेउ महाराजाङ्कर विजे-   | 6 सङ्क २० [॥*]                           |

**No. 1120.**

(A.R. No. 248 of 1896).

ON A SLAB TO THE LEFT OF THE MAIN ENTRANCE INTO THE SAME TEMPLE.

- |   |  |
|---|--|
| 1 'श'काब्जेम वियद्विरिंचिदिभि(ः)य्या[८] | 5 राजवञ्जिलकं जामात्पुङ्गीमा-          |
| 2 [ते]म्पु मासेददात् पाप्पे श्रीम-      | 6 त्रजा दीपं दिव्यगुणास्वित्ता ब[जि]य- |
| 3 धुकेस्वराय नृपतेः श्रीम-              | 7 माचन्द्राकरुतारं [स्तिरं][॥*]        |
| 4 [ज]हास्तेस्य या [॥*] देविहाहा-        | 8 . . .                                |

**No. 1121.**

(A.R. No. 249 of 1896).

ON A SLAB TO THE RIGHT OF THE SAME ENTRANCE.

- |                                       |                                  |
|---------------------------------------|----------------------------------|
| 1 ९ श्रीमदनन्तवर्मा वज्रहस्तदेव वि-   | 5 वननिधानि गुण्डम नायकिल गोरि-   |
| 2 जयराज्य संवत्सर ३८ वर्षील वलै       | 6 या [x]० अखण्डवत्तिस मधुकेश्वर- |
| 3 सेनापति मा[धु]रीयस्य भार्या कायस्थ- | 7 देवस दिला ॥                    |
| 4 कुलोद्भवि समस्तधर्मपरि[पा]लिनि      |                                  |

**No. 1122.**

(A.R. No. 249-A of 1896).

ON THE SAME SLAB.

- |                                       |   |
|---------------------------------------|---|
| 1 स्वस्ति परममाहेश्वर परम-            | 6 ग्रमहिषी पृथ्वीमहादेवी । समस्तामात्यप्रमु[स्व]- |
| 2 मट्टारक महाराजाधिराज त्रिकलिङ्गा-   | 7 जनपदान्तमाह्वय समाज्ञापयति विदितम[स्तु]         |
| 3 धिपति श्रीमदनन्तवर्मा वज्रहस्तदेव   | 8 वो । यथा . . . . . ज्यस्वण्डवर्तिसप-            |
| 4 : कुशाली तस्य राज्ञो महादेवी । मार- | र्या[य]   |
| 5 जयाभिदेया वि[रुवा]त धर्मसत्तिराजस्य | 9 . . . . . ला ब्रह्मविदो गियादासिवि              |
| तनय[ अ]-                              | 10 . . . मधुकेश्वरदेवदिविया ९                     |

**No. 1123.**

(A.R. No. 250 of 1896).

ON THE SOUTH WALL OF THE KUBERA SHRINE IN THE SAME TEMPLE.

- |                           |                            |
|---------------------------|----------------------------|
| 1 స్వస్తి శకవరుషంబులు ౯౦౦ | 3 వ[ర్ణ]మానసంవత్సరములు [3] |
| 2 శ్రీమదనన్తవర్మదేవర ప్ర- | 4 యగు శ్రాహి విచ్చికమాన    |

<sup>1</sup> The first two letters are written in Telugu : the rest of the inscription is in Uriya.

<sup>2</sup> Read क्षि for हाहा.

<sup>3</sup> Above this inscription are engraved the following syllables in archaic characters :—

సప్తఠః

అపాయ



- 5 సుక్ష్మపక్ష పడ్యేమియు గురువార-
- 6 మునాణ్ణు కాలపనాయకు పె[ణ్ణా]-
- 7 ము రేకమ . . గమ పనువుట్టి-
- 8 నేల విలిచికొని మధూకేస్వర-

- 9 దేవరకు జరు . . మడిగాను
- 10 ఆచంద్రాకరమున కిచ్చె[||\*]దీని సరి-
- 11 పనివారు గోబ్రావ్తన గంగ్గాసింధు]-
- 12 పాతము లి

### No. 1124.

(A.R. No. 250-A of 1896).

ON THE SAME WALL.

- 1 శాకేష్వరైషు యా-
- 2 భేష్వర సనిధినన్దా-
- 3 త్త[శం]భేషు మిత్రే కకిర్రా-
- 4 స్త్రీ పాలపాఖ్యా త్రవర-
- 5 గుణనిధిః ప్రోలయా-
- 6 క్యస్య పత్నీ[||\*]సంకన్తా ద-

- 7 క్షీణాయాం సురగురుదివ-
- 8 సే విక్రమసరస్వత . వా-
- 9 స్థవ్యస్య పదీపా వక-
- 10 టితయససే మాధుకే-
- 11 సాయ ప్రాదాత్ [||]

### No. 1125.

(A.R. No. 250-B of 1896).

ON THE SAME WALL.

- 1 శకవరువగులు గం[ం]3<sup>1</sup> శ్రీమద్దినస్తవమ్మ-
- 2 దేవర ప్రవద్ద[||\*]మానవిజలరజ్యసం-
- 3 వచ్చరములు ౮ యగు శ్రహి మాఘమాసము-
- 4 న క్షీణపక్షమున సుక్రవారమున దోర[య]-
- 5 [పెణ్ణము సో]ప వీరి కూతులు వల్లెమా

- 6 శ్రీమదుకీస్వరదేవరకు అకణ్డవత్తులను
- 7 రెణ్ణును తల్లికి త[ణ్ణి]కి తనకును
- 8 ఆచంద్రాకరమునకు పెణ్ణును గొఱియ-
- 9 లు గంం [||\*]

### No. 1126.

(A.R. No. 251 of 1896).

ON THE EAST WALL OF THE SAME SHRINE.

- 1 శాకాబ్దే నయనాకరక్షిగ-
- 2 ణితే వారే కవేస్సువ్యతి-
- 3 పాతే శ్రావణకే జనార్దన
- 4 ఇతి ఖ్యాతో వినీతాగ్రణీః [||\*]
- 5 ప్రాదాద్దీపమఖణ్డమిద్ధయ-

- 6 శసోః పిత్రోరతిశేయశే
- 7 భక్త్యా శ్రీమధుకేశ్వరాయ
- 8 జగతాన్నాథాయ భూతా-
- 9 త్తనే [||\*] గొఱియె[లు\*][xం]

### No. 1127.

(A.R. No. 252 of 1896).

ON THE SOUTH WALL OF THE VAYUDEVA SHRINE IN THE SAME TEMPLE.

- 1 శ్రీసూనరభీత-
- 2 దెవర [శే]ప
- 3 భూమిప్రదక్షి-
- 4 శే పోయివచ్చె ||

- 5 వీరి సిశ్యుణ్ణు
- 6 త్రయి[లా-]
- 7 కభీత[||\*]

<sup>1</sup> The figure in brackets is cut below the line, in the original.

**No. 1128.**

(A.R. No. 253 of 1896).

ON THE EAST WALL OF THE SAME SHRINE.

- |   |                             |
|---|-----------------------------|
| 1 స్వస్తి శ్రీ[  *] పట్టపినాంట్ట విసి-      | 4 స్తనవలుస్తపతు ధనిరాసి వి- |
| 2 కుటికిపలుణ్ణు మ[ః]మ్మవే[యు <sup>1</sup> ] | 5 చ్చినణ్ణు [  *]           |
| 3 రతో కొనిపో [యెకగ-శ్రీజే]సమహా              |                             |

**No. 1129.**

(A.R. No. 254 of 1896).

LEFT OF THE SOUTHERN ENTRANCE INTO THE ASTHANAMANDAPA OF THE SAME TEMPLE.

- |  |                                     |
|--|-------------------------------------|
| 1 స్వస్తి [  *] శకాబ్దములు ౧౧౦౦ నేంటి<br>కుంభ- | 7 కుఱాలు శ్రీమధుకేశ్వరదేవరకుం       |
| 2 శుక్ల ౧౨ యు సోమవారమున పిష్టా-                | 8 బెట్టిన అఖండదీపము ఒకొంటి మా-      |
| 3 పురమున దండచునాయకుని పె-                      | 9 డలు x ఈ మాడలుం ఇందుల గంగన-        |
| 4 ండ్లము సుంద్రా]మనాయకుఱాలి కూం-               | 10 స్థానాపతి సూద్రసేరిం నమ ఆఱా-     |
| 5 తుఱు సేంహపురమున బనపతి-                       | 11 య్యో భోగమునందు పుష్టైండు నే-     |
| 6 పెగ్గడ పెండ్లము ఎఱకమనాయ-                     | 12 ల ఆచంద్రాకగ్రము నడప[ం*]గ్గలా-    |
|  | 13 ండుగాం బుచ్చికొన్న మాడలు x [  *] |

**No. 1130.**

(A.R. No. 255 of 1896).

IN THE SAME PLACE.

- 1 స్వస్తి [||\*] శకాబ్దములు ౧౧[౩]ంటి [మ]క్రసంక్రాంతియ్య
- 2 పున్నచయు శుక్రవారమున సోమగ్రహణని-
- 3 మిత్తమునం పో[లునాంట్టి] వెంగినాంట్టి గుంమక-
- 4 ట్టన చేవ[గ]ండినాయకు కొడుకు కొమరొడిడం-
- 5 డనాయకుండైన రజనరయణపల్లవర-
- 6 యండు శ్రీమధుకేశ్వరదేవరకుం బెట్టిన ఆఖ-
- 7 ండవత్తిదీప ౧ దీవి బలంగసూరప[నా]యకు ఎట్టమ-
- 8 నాయకు బెగసిన మహాజనము మఱి బెఱ-
- 9 మడి . గ్గిలి యూ . డ్పు . . పుష్టైణ్ణునేల ఆ-
- 10 చంద్రాకగ్రస్థాయిగాం బెట్టి నడపంగ్గలారుగాం బుచ్చికొన్న మా x [||\*]

**No. 1131.**

(A.R. No. 256 of 1896).

RIGHT OF THE SAME ENTRANCE.

- |                            |                            |
|----------------------------|----------------------------|
| 1 స్వస్తి [  *] శకవరుషంబు- | 7 మనాయకుఱాలి కూ-           |
| 2 లు ౧౦౨౮ నేంటి ఉత్తరా-    | 8 ంత్తుఱు ముదిసెలి         |
| 3 యణసంక్రాంతినిమిత్త-      | 9 మాంకమ-                   |
| 4 మన శ్రీమధుకేశ్వర-        | 10 నాయకుఱాలు [బె]-         |
| 5 దేవరకు నెట్టివాడ ఎఱ-     | 11 ట్టిన అఖండదీపము-        |
| 6 పోతనాయకుని కన్న-         | 12 లాటింట్టి మాడలు ౩౦[  *] |

<sup>1</sup> This is a very doubtful letter and appears to be Uriya.

**No. 1132.**

(A.R. No. 256-A of 1896).

IN THE SAME PLACE.

- |  |                                   |
|--|-----------------------------------|
| 1 [स्वस्ति श्री] वीरनरसिंघदेव[क]र विजे रजे<br>सम्ब . . . . . | 4 . . . . . वाकई माटङ्क २ जाई रह- |
| 2 . . . . . जेष्ट कि ३ गुरुवारे सौराधिकरण . .                | 5 णा माटङ्क १ . . . . . समा . . . |
| 3 न माराधि ४ मध्येर . मजे . कं . . . . .                     | 6 . . . . . रा दुई मधुकेस्व .     |
|  | 7 . . . . . जाई                   |

**No. 1133.**(A.R. No. 257 of 1896).<sup>1</sup>

ON A SLAB IN THE NRISIMHASVAMIN MATHA IN THE SAME VILLAGE.

- |  |                                       |
|--|---------------------------------------|
| 1 ९ स्वस्ति [॥*] समरमुखानेकरिपुदर्पम[ई]-   | 6 ३९ संवत्सरणवैलै गोदावरी-            |
| 2 नभुजवलपराक्रम परममाहेश्व[र]-             | 7 तीरनिवासि विभुधान्य . . ठिय जा[नि]- |
| 3 प[र*]मभट्टारक महाराजाधिराज पर-           | 8 पदप्रमुख्यानावुण रहिनायिक . मुप्र-  |
| 4 मेश्वर गङ्गान्वया[व*]लम्बनस्तम्भ श्रीमद- | 9 [ली]लं जीवेमयवि विषुसंक्रान्ति दि-  |
| 5 नन्तवर्मा [व]ज्रहस्तदेव विजयराज्य-       | 10 [ने] आचन्द्रतारकसदो[॥*]            |

**No. 1134.**

(A.R. No. 257-A of 1896).

ON THE SAME SLAB.

- |             |                                    |
|-------------|------------------------------------|
| 1 . . . . . | 4 . . . . . राजराजदेव विजय[राज्य]- |
| 2 . . . . . | 5 संवत्स . . [५८] श्रीम-           |
| 3 . . . . . | 6 . . . . .                        |

**No. 1135.**

(A.R. No. 258 of 1896).

LEFT OF THE EAST ENTRANCE INTO THE BHIMESVARA TEMPLE IN THE SAME VILLAGE.

- |   |                                    |
|---|------------------------------------|
| 1 స్వస్తి [॥*] శకవరుషంబులు                | 7 న ఆఖండవత్తి[=] దీపము నకరపు-      |
| 2 ౧౧౦[౭] న నేణ్ణి ఉత్తరాయణసం-             | 8 వాడ . . . శ్వరనాయకు మాంకీట-నా-   |
| 3 క్రాంతినిమి [త్య] మున శ్రీయనియ-         | 9 యకు బెరసినారు ఆ(౦)చంద్రా(౦)కటా-  |
| 4 క్కభీమేశ్వర దేవరకు [నాగ]దేవర-           | 10 ము నడపంగలవారుగాం బెట్టిన [సు]ర- |
| 5 బ్రహ్మ పెండ్రము దుగ్గమ తన పురు[మ]-      | 11 బిమాడలు ౫ [॥*]                  |
| 6 ని తన కొడుకా కాపరి [ఉద్దేశించి] పెట్టి- |                                    |

**No. 1136.**

(A.R. No. 259 of 1896).

RIGHT OF THE SAME ENTRANCE.

- |                                     |                                 |
|-------------------------------------|---------------------------------|
| 1 స్వస్తి శ్రీ[॥*] శకవషంబులు ౧౦[౬]ర | 6 య్య[గ]హణనిమిత్తమున శ్రీ-      |
| 2 నేణ్ణి శ్రీమదనం త్తవమ్మ దేవ-      | 7 అనియంక గ భీమేశ్వర దేవరకు .    |
| 3 ర ప్రవర్ధమానవిజయ రాజ్య-           | 8 ప్పిలి కాయస్థుణ్ణైన పోలినాయకు |
| 4 సంవత్స ౬౭ శ్రాహి కన్య అమా-        | 9 ఎకకమనాయకుకాలి కొడుకా          |
| 5 వాసెయు మంగలవారమున [సూ]-           |                                 |

- 10 శ్రీకరణ గంగులిధ్యాధర వైశ్య-  
11 మారాయందైన సొమ్మలరేవన  
12 పెట్టిన అఖి<sup>1</sup>వత్తిడిప గట్టిమా-

- 13 డగ్గిని నాచంద్రాకరము నడ-  
14 పంగలవారు [||\*]

**No. 1137.**

(A.R. No. 260 of 1896).

IN THE SAME PLACE.

- 1 స్వప్తి<sup>1</sup>[||\*] శకవరుపంబులు గంగర గునే-  
2 ణ్ణి ఉత్తరాయణ సంక్రాంతి అనియంక-  
3 భీమీశ్వరదేవరకుం దిరువాండి కూ-  
4 ంత్తులు రాజరాజదేవర వేలామున

- 5 నడ్వంగాంప పెట్టి అఖండవత్తి<sup>1</sup>[||\*]-  
6 [ది]వియ ఆచంద్రాకరము నడపంగల-  
7 వారు [||]

**No. 1138.**

(A.R. No. 261 of 1896).

(ON THE THIRD PILLAR IN THE RIGHT ROW OF THE ASTHANA-MANDAPA IN SAME TEMPLE.

- 1 శాకాబ్జానాం ప్రమాణే నయనరసవి-  
2 యచ్చంద్రగే మీనమాసే సామావాస్యేందు-  
3 వారే సవితరి సహితే రావణనా స్పృశ  
[||\*] కాలే [||\*]  
4 సేనాధీశాప్పనాయో<sup>1</sup>[||\*] ద్విజకులతిలకో  
నాగనాయక-

- 5 స్య సూనక్షి<sup>1</sup>[||\*]పం త్వాచంద్రతారం సమ  
దిశదని-  
6 యంకాఖ్యభీమేశ్వరాయ | ఈ దీపమున-  
7 (న) కాచంద్రాకరమును నకరపువాడ  
8 పల్లినాయకు రేవినాయకు బెరసిన కా-  
9 ంపులు నెయూ సరియింపగలవారు [||\*]

**No. 1139.**

(A.R. No. 262 of 1896).

ON THE SAME PILLAR.

- 1 శాకా<sup>5</sup>బ్జే<sup>6</sup> పంచపప్త్యధికరవి<sup>1000</sup>[క్తి]రణే  
2 మేవసంకాంతికాలే [సా]మ్యే వారే  
3 స్వవంశాంబుధిహిమకిర[ణ][||\*] శ్రీ-  
4 ధరాఖ్యస్య పుత్రః<sup>1</sup>[||\*]ప్రదాక్షిపం సము-

- 5 ద్వప్రకటితమనియంకాఖ్యభీమీ-  
6 శ్వరాయ శ్రీనమ్నా మేడశ్చారిః శుక-  
7 విజననిధి<sup>1</sup>[||\*]క్షు<sup>1</sup>పుయ్యా [||\*] నివాసః  
[||\*]

**No. 1140.**

(A.R. No. 263 of 1896).

ON THE SAME PILLAR.

- 1 శాకాబ్జే బాణిత్వంబారశశిగణితే కృష్ణప-  
2 [క్షా]దితిథ్యాం కన్యాసంకానికాలే ర-  
3 వితనయ[దిసే] రాయనా<sup>1</sup> మాత్యభాయ్యా<sup>1</sup>  
[||\*]

- 4 శ్రీమూర్తి<sup>1</sup> మ్మాంకమాంబా సమది-  
5 శదనియంకాఖ్యభీమేశ్వరాయ దీ-  
6 పం శశ్వ[త్ప్ర]సిద్ధం నిజవినుతకులాం-  
7 బ్ధ్వినిదేశ్యంద్రేఖా[||\*]

<sup>1</sup> The first part of this inscription up to the letter నా (in l. 3) is engraved also on the second of the left row of pillars.

**No. 1141.**

(A.R. No. 264 of 1896).

(ON THE SECOND PILLAR IN THE SAME ROW.)

- |  |   |
|--|---|
| 1 శాకాబ్దే శశిచంద్రపక్షయససత్సంఖ్యాం సి-<br>2 [తే]కాత్తికే శ్రీమన్న. య పుత్రో సబ్బనబ-<br>3 శ్రీచన్నయాఖ్యాతవా [1*] దేవశ్రీయనియం-<br>కరభీమ- | 4 మహతామీశస్య దీపమహా [తే]ద్వాదశ్యాం<br>యని . .<br>5 . . పతితాయాచంద్రతారాకీకమ్ [1*] |
|--|---|

**No. 1142.**

(A.R. No. 265 of 1896).

ON A SLAB TO THE LEFT OF THE SOUTHERN ENTRANCE INTO THE SAME MANDAPA.

- |  |  |
|--|--|
| 1 స్వస్తి [1*] శకవర్షంబులు<br>2 ౧౧౧౨ గునేంట్టి శ్రీమద-<br>3 నంత్రవర్షదేవర ప్రవ-<br>4 ధ్మామానవిజయరాజ్యస-<br>5 వత్సరంబులు ౨౭ శ్రాహి<br>6 ఉత్తరాయణసంక్రాంతి-<br>7 యు గురువారమున నగ-<br>8 రాన పీఠి శ్రీలనయంకరభీ-<br>9 మేశ్వర దేవరకు తొలచి సో-<br>10 మినాయకు మాంకమనాయ-<br>11 కుతాలి కొడుకు సూరేప్ర- | 12 ధాని పెట్టిన అఖండవర్ష-<br>13 దీప గట్టికి నగరపువాడ<br>14 బైరవుని గుండము క్రిందను-<br>15 ౦ పెట్టిన యేమాఱు గుంట్టల<br>16 భూమి పుట్టి గడు దీని నాచం-<br>17 ద్రాకకాస్థాశ్శా గా నడపంగలారు<br>18 స్వదత్తాం పరదత్తాం వా ఓహ-<br>19 రేతి వసుంధరా [౦] పశ్చిం వ-<br>20 రుపసహస్రాణి విష్టా-<br>21 యాం జాయతే క్రిమి [ః]<br>22 లోకాచరి భీమాచరి వ్రాబు [1*] |
|--|--|

**No. 1143.**

(A.R. No. 266 of 1896).

ON A SLAB TO THE RIGHT OF THE SAME ENTRANCE.

- |   |   |
|---|---|
| 1 స్వస్తి [1*] శకవర్షంబు-<br>2 లు ౧౦౯౩ గునేంట్టి శ్రీమద-<br>3 నంత్రవర్షదేవర ప్రవర్షమానవి-<br>4 జయరాజ్యసంవత్స ౩ శ్రాహి<br>5 దక్షిణాయణసంక్రాంతిమిత్వ-<br>6 మున శ్రీలనియంకరభీశేశ్వ-<br>7 రదేవరకు సోమినాయకు సూ-<br>8 రమనాయకుతాలి కొడు-<br>9 వైన నకరపువాడ పుర- | 10 వరి కామన పెట్టిన భూమి దీ-<br>11 ప గట్టికి లోకాండైయ్య (క) గడ్డ పడు-<br>12 మటి పొలములో తూర్పునకు గడ్డ-<br>13 య సీమ దక్షిణమునకు పిల్లి గడ్డ<br>14 పడుమటి తాబు . .<br>15 ఉత్తరమున కాలంత్రాన . పొలగరు-<br>16 సు ఈ చతుస్సీమలో బె . ము-<br>17 పండ్లము భూమి<br>18 లెకకా పుట్టి గ న గం [1*] |
|---|---|

**No. 1144.**

(A.R. No. 267 of 1896).

ON THE SOUTH FACE OF THE SLAB No. 1142.

- |   |   |
|---|---|
| 1 [స్వస్తి] [1*] [శకా]బ్దంబులు ౯౯౧ ణ్ణగు-<br>2 [నే]ణ్ణి యు త్తరాయణము-<br>3 [నా]ణ్ణి గుణ్ణప కొడుకు బడి-<br>4 యకటయ యనియంకరభీ- | 5 మేశ్వరదేవరకు నఖణ్ణవ-<br>6 త్తి దీపమెత్తె దీని నాచాంద్ర-<br>7 కకాము నడపునది . . . [1*] |
|---|---|

**No. 1145.**

(A.R. No. 267-A of 1896)

ON THE SAME FACE.

- |                               |  |
|-------------------------------|--|
| 1 శాశాబ్దే భానుమత్వంబరశశిగణి- | 3 క్రాంతినికా లే రుతనయదినే రా <sup>1</sup> - |
| 2 తే కృష్ణపఠాదిత్యాం కన్యాసం- |  |

**No. 1146.**

(A.R. No. 268 of 1896).

ON THE WEST FACE OF THE SAME SLAB.

- |  |                                       |
|--|---------------------------------------|
| 1 [స్వస్తి] [  *] [శ]కవవంబులు గంంఠ     | 5 [క్రాంతిని]మిత్యమున దీగ్గాఢాసిక[ం]- |
| య . . .                                | 6 . . . . . తులు దవలప యని-            |
| 2 [శ్రీమ]దన త్తవమ్మదేవర ప్ర [వ]-       | 7 [యంకభీ]మేస్వరమున సాని పెట్టి-       |
| 3 [ధ్ధమాన]విజయరాజ్యసంవత్స              | 8 . . . . . ఆచంద్రాకరణము అఖి-         |
| 4 . . . గు శ్రాహి యు త్తరా[య*] గంస[ం]- | 9 . . . . .                           |

**No. 1147.**

(A.R. No. 269 of 1896).

ON A SLAB TO THE LEFT OF THE SECOND ENTRANCE INTO THE CENTRAL SHRINE OF THE SAME TEMPLE.

- |                                  |                                     |
|----------------------------------|-------------------------------------|
| 1 స్వస్తి [  *] శ్రీమదన త్తవమ్మ- | 8 పతిపండ్డితుల కూంత్తులు            |
| 2 దేవర ప్రవధ్ధమానవిజయ-           | 9 సురమ తన సెలియలు దా-               |
| 3 రాజ్యసంవత్సరములు ౩  శా-        | 10 సమకుండ్గాం బెటిన అఖ-             |
| 4 హి శకవరుషాములు గంంఠం           | 11 ణ్ణవ త్తిదీపము ఒక్కంటికి ఆ-      |
| 5 అగునేంటి దక్షిణాయనసంక్రా-      | 12 చ[  *]ద్రాకరణస్థాయిగాం బెటిన మా- |
| 6 త్తిని[మి]త్తమున శ్రీలని[య*]ం- | 13 డలు x [  *]                      |
| 7 కరభీమీశ్వరదేవరకు విద్యా-       |                                     |

**No. 1148.**

(A.R. No. 270 of 1896).

ON THE SAME SLAB.

- |   |  |
|---|--|
| 1 స్వస్తి [  *] శకవరుషంబులు గంంఠ నేంట్టి- | 8 మనాయకుఱాలికి శ్రీపాదములు                 |
| 2 శ్రీమదనం త్తవమ్మదే-                     | 9 . రంగ్గాన బ్రిత్తింగా బ్రసాదించ్చిన మాం- |
| 3 వర ప్రవధ్ధమానవిజయరాజ్య-                 | డు-  |
| 4 సంవత్స గం శ్రాహి ఉ త్తరాయణసం-           | 10 పుట్లు నేలయు ఈ దేవర అఖండవత్తి-          |
| 5 క్రాం తినిమిత్యమున శ్రీలనియం-           | 11 దీపమునకు ధారాపూర్వము సేసె దీని          |
| 6 కరభీమీశ్వరదేవరకు వింజ్జమపో-             | 12 ఆచంద్రాకరణస్థాయింగ్గా నడపింప[ంగ్]-      |
| 7 [తి]మండలికుండు తమమ్మ గంంఠ-              | 13 లవారు [  *]                             |

**No. 1149.**

(A.R. No. 271 of 1896).

ON A SLAB IN A FIELD NORTH-EAST OF THE VILLAGE DIRGHASI, CHICACOLE TALUK, GANJAM DISTRICT.

Published in *Epigraphia Indica*, Vol. IV, pp. 314 ff.

<sup>1</sup> The inscription is left unfinished.

## No. 1150.

(A.R. No. 272 of 1896).

ON THE FIRST PILLAR FROM THE LEFT IN THE TIRUCHUTTU-MANDAPA OF THE  
KURMESVARA TEMPLE AT SRIKURMAM CHICACOLE TALUK, GANJAM DISTRICT.

*South face.*

- 1 లక్ష్మీయస్య జగత్రయీవిజయినీ సతుకంభికుంభస్-
- 2 లీసింకూరా త్తపదాంబుజా విజయతే స శ్రీన్యసింహాధిపః ।
- 3 యత్పాదాంబుజయ్యోరనుగ్రహసుధాలో భేన ధాత్రీపతిశ్రే-
- 4 ణీశేఖరనీలరత్నమధుపాశ్చుంబింత్త్యుపాంత్తస్థలీః । ౧
- 5 అస్త్రినాజలి రాజమానయశసి హృషికడలీం శాసతి శ్రీమాన్సం-
- 6 డితదాసభూసురవరోమాత్యాగ్రణీరుద్యయా । సంతి-
- 7 త్తిఃకిల భారతీ చ కమలా య స్త్రిన్మణోతక-ప-తాం భేజిభావికభా-
- 8 జి భూరిభజతాం ప్రత్యక్షకల్పద్రుమే । ౨ స్వస్తి శ్రీ [శా\*]కవర్షే ర-
- 9 విరవిగణితే మేషశౌక్ల్యాం చతుర్ధ్యాం సోయం శుక్రస్య వారే వర-
- 10 కమతవిభో బ్రాహ్మవీణాభినేతుః [1\*] చత్వారింశత్యు వీరీరపి-

*East face.*

- 11 చ వడధికాం వింశతీం పిష్టకానాం భండారే తస్య మాడ-
- 12 త్రితయముపనిధాయాకరోద్యావదిందు ౪ [3] అష్టామా-
- 13 డాన్పునడత్వా గా[యి]న్యోష్టాణయుగ్గకం । ఆన్నం వీరీద్యయం
- 14 చక్రే పరం స్వస్త్వయనం విభోః । ౪ శకవర్షంబులు ౧౨౧౨ గునేంటి-
- 15 వీరశ్రీనరసింహ దేవర విజయరాజ్యసంవత్సరంబులు ౧౪ శ్రాపి
- 16 మేష శుక్ల ర శుక్రవారమున శ్రీకూర్మనాథుని బ్రహ్మవీణాస్వస్త్వ-
- 17 యెనమునకు మహాపాత్ర బ్రాహ్మణదాసపండితులు నట్టవుని-
- 18 కి నొత్తుకాండ్రకుంగా నెల నప్పాలు ౨౬ విద్యలు రం యింటికిం-
- 19 గా భండరునం బెట్టిన మాడలు ౩ సింహ[భిత్వ లి]ద్దెకకు దిన-
- 20 మున నిద్దుము కూడు రెండు విద్యాలకు బెట్టిన మాడలు ౪ [11\*]

## No. 1151.

(A.R. No. 273 of 1896).

ON THE SAME PILLAR; NORTH AND WEST FACES.

- 1 స్వస్తి శ్రీ [11\*] శకవర్షంబులు ౧౨౨౨ గు నేండు శ్రీమదనంత్రవర్ష-
- 2 ప్రతాపవీర శ్రీ నరనాగసింహ్యదేవరు ప్రవర్ధమాన విజయరాజ్య
- 3 సంవత్సరంబులు ౩౩ గు శ్రాభి విషుము సంక్రాంతినాండు మహాపా-
- 4 త్రులు అమచున్న శ్రీవాసుదేవ[జీ]య్యనంగారు తమకు ఆయుసాగమ్య-
- 5 త్థముగా శ్రీకూర్మనాథుని దినప్రతిన్ని పుష్పమాల సమర్పింపు-
- 6 ను ఈ స్వేతుగుండాన ఆజ్ఞయాకోణమంథ పుష్పవాడికకు ము-
- 7 త్తుము క్షేత్రము ఇ తోంట్టకు దాసరులు మువ్వరకుంగా జీతము
- 8 కూడు విద్యలు అప్పాలకుంగా పడియలాన బంధలోపలను
- 9 జి క్షేత్ర ముప్పండ్లము ఇంతవట్టనకుంగా శ్రీబండరమునార్దు
- 10 కాలోదిత<sup>1</sup> మూల్యము పెట్టి పుష్పవాటిక సమర్పించ్చిరి । ఈ దమ్మపు

<sup>1</sup> The syllables చివ are engraved below the line.

- 11 శ్రీవైష్ణవమ కడ శ్రీశ్రీశ్రీ [॥\*]
- 12 ఈ పాలము శ్రీభండారమునకు కొట్టముగాంగొని ఇద్ద-
- 13 టు దాసరులకు నిత్య ప్రాశాదకూడు తల్య ౧ నెలను అ-
- 14 ప్పాలు ౮ విడ్యాలు ౧౨ పండ్లదికి జీతము చిన్నలు ౧౮ ఈం త్త-
- 15 వట్టును శ్రీ(౦)భండారమున ఆచందాకరముగా చెల్ల నిచ్చితిమి [॥\*]

### No. 1152.

(A.R. No. 273-A of 1896).

ON THE SAME PILLAR.<sup>1</sup>

- |                                     |                                    |
|-------------------------------------|------------------------------------|
| 1 వీరశ్రీ గజపతి గుడెత్వర ప్రతాప-    | 10 ఐహిదెఱరసిఖ రనాక . రా-           |
| 2 శ్రీపురిసోత్మదేవ మహారాజాక్ల స-    | 11 మఱ్ఱీకూజిలా . ఐ సేవా (మ)లాఱవ .  |
| 3 విజే రాఱజే సమస్త ౩౯ అఱ్ఱశ్రా-     | 12 ఐ సేవా రజసా(జా) ఱతి నాన(మ)లీ-   |
| 4 హి విఱఱా సఱ్ఱరానితి సు ౧ గురువారే | 13 వ . ఐ సేవా జావత్ చంద్రాకే ఐ మో- |
| 5 ప్రతాపరుద్రదేవ జేనాఱ్ఱ అఱికా-     | 14 గకరివ . జారు అప్రకరణర-          |
| 6 రే మోగపరీఱా అనాఱదాస               | 15 దేసదేఱఱే (జాసబసీణ?) అఱ్ఱిఱ      |
| 7 బేహరాఱ్ఱర అఱిఱాణే ఆర-             | 16 ఐ రోగకరివ . ఐహా జే దురోఱ[.]     |
| 8 ఆప్రకరణ నిశ్రీ హోఱ(లా)నితే [॥]    | 17 విశ్రీ వీరశ్రీ గజపతి గుడెత్వర   |
| 9 ఐ సేవా మయాణనగలా నిమితే            | 18 సే కృపనాథ దేవఱ్ఱర ద్రోహా[.]     |

### No. 1153.

(A.R. No. 274 of 1896).

ON THE SECOND PILLAR IN THE SAME MANDAPA; NORTH AND WEST FACES.

- 1 స్వస్తి శ్రీ [॥\*] శఖవపఱంబులు ౧౩౯౩ అగు-
- 2 (౦)నేంఱి వీరశ్రీగజపతి గవుడేస్వర ప్రతాపవీర
- 3 శ్రీపుషోత్తమ దేవ విజయరాజ్యసంవ్వ[త్స\*]రంబులు
- 4 ౭ శ్రాహి ఆషాడ శు ౨ గురువారానను న-
- 5 రిశపు అధిపతు[లు]లైన కాశ్యవగోత్పలైన
- 6 ఎఱ్ఱమరాజు రోతురాయని మస్తుడు గండ-
- 7 జ జినంగారి కొమారుడు ఎఱ్ఱమరాజుమజి-
- 8 గారు తమకు ఆయుష్యాభివృద్ధికొఱకుంస్తు పు-
- 9 త్రపాత్రాభివృద్ధికొఱకున్న శ్రీకూర్తరాయలకు ధూ-
- 10 ప అవసరానను తిరుమడుపలికి ఇద్దుము ౨ పపు-
- 11 కు మనడు పెసలు నెయి సోలిడు ఆ ప్రస-
- 12 దము రె[౦\*]డుతలియలలోను తలియప్రసాద-
- 13 ము మాసిష్టుకు డన్న తలియప్రసద(౦)-
- 14 ములోన అధఱము నరవారిసంబ్యభకు
- 15 పంచాది నారదనాయనికి చవుటు కం-
- 16 స్రారిపి నారదనాథనికి చవుటు ప్రసద్ద
- 17 ము . ఇ నాలుగు ఈండ్లవారును డభయ
- 18 ధూపలను పాఇంద్రాజు మజిరి యఱ-

<sup>1</sup> The transcript of this inscription was furnished by Mr. G. Ramadas Pantulu of Jeypore.



- 19 మరజు రఉతురాయనిని ఆసీవాదం-  
 20 ము సేసికొఱకై ఇ ప్రసదము । ఇ భోగాన-  
 21 కు మింగొండి గ్రామము ।

### No. 1154-1155.

(A.R. Nos. 275 and 276 of 1896).

ON THE SAME PILLAR ; SOUTH AND EAST FACES.

- 1 శాకాబ్జే<sup>12</sup> రవిసింఘసన్నిధియు<sup>9</sup> తే హేమా[బి]ధేవత్సరే మాగే మాస్యసి తే ద్వితీయదివసే  
 వారే శుబే-  
 2 పండితే । భారద్వాజకుబోద్ధవస్య నృపతే[ః\*] శ్రీనారసింహస్య తే విష్ణో శ్రీకమఠపయ  
 3 నితరాం క్షీపన్వయథేం గ్గవా । ప్రాదాశ్రీపురుసోత్తమాఖ్యనృపతే రైశ్వర్యసంసిద్ధయే  
 4 ఆచంద్రాకర్ణమిదం సుపుత్రఫలదం పంచశదత్యద్భృతం [ః\*]చాతుష్కర్ణ[ః\*]గ్గ[ః\*]ఫలప్రదం  
 5 సువిమలం శ్రీకర్యమాత్యంతికం కల్యాణం స్వయమాతనోతు భవత శ్రీకుమ్భ-  
 6 నాథో హరిః॥ స్వస్తి శ్రీ[ః\*]శాకవరుసంబులు ౧౨౭౯ నేంటి మాగ్గసిర భాళ ద్వితీ-  
 7 యాను పండితవారాన శ్రీకూమ్భ[ః\*]నాదుని సన్నిధిని అఖండదీపద్వయానకు వీర-  
 8 గొట్టాన శ్రీనరసింహ్యరాజు భార్య లక్ష్మదేవి స్వభీష్టసిద్ధ్యథేమై పంభయి గో-  
 9 వులకు యెంభఇ గండమాడలు పెట్టెను దీపప్తంభసహితము గాను ఇ  
 10 శ్రీకార్యము ఆచంద్రాకర్ణస్తాఇగాను ఈ క్షేత్రమందుల శ్రీవైష్ణవురక్ష  
 11 శ్రీ శ్రీ శ్రీ శ్రీ శ్రీ[ః\*]<sup>1</sup>

### No. 1156.

(A.R. No. 277 of 1896).

ON THE THIRD PILLAR IN THE SAME MANDAPA, EAST FACE.

- 1 శ్రీవీరపాణుదేవంకర విజయరాజ్య సంవత్సర ౧౨ ప్ర మేస-  
 2 సుక్ల ౧౧ గురువారే శ్రీకూమ్భభోగపరీక్ష కలింగ పరీక్ష పాత్ర-  
 3 శ్రీపురుసోతమదేవజైనాంకర అధికారే । సమస్తపంచాదివేహరణ  
 4 విద్యమానే । శ్రీకూమ్భనాథదేవంక ఈ । తుళసిగ్రామ రమాజి [నా]రా-  
 5 యణజినాంకర దత । అఖండదీప దుకుకి । గోరుస్యేకఈ రఘువా-  
 6 ళ భాతబరతనకఈ నిత దేఉళదేబా భాతభ మాశ ౧౬ మళి । కనా-  
 7 ఈరఫలకఈ భాతబరతనసహితే । దుకు మాణ కుంభాభాత । నారాయణ-  
 8 భలకఈ భాత దుకు మాణ దుకు ఆడా । ఈదీప తోళంతామెకు కాపకఈ భా-  
 9 త మాణేక । గాభాత ౧౬ కఈ శ్రీకూమ్భనాథదేవంకర భాండారకఈ  
 10 పద్మవిదిరూపేణ ప్రవేససునా గండపంచాస మాడ ౫౦ ఎన్వ్యా ఎజావ చం-  
 11 ద్రకస్తాఉద ।

### No. 1157.

(A.R. No. 278 of 1896).

ON THE SAME PILLAR, SOUTH FACE.

- 1 శకవరుసంబులు ౧౨౮౧ ఆగునేంటి మాఘ శు-  
 2 క్ల పంచమి గురువారానను శ్రీకూమ్భనాథదేవర స-  
 3 న్నిధిని ఆచంద్రాకర్ణస్తాయిగాను అఖండ దీపద్వయాన-

<sup>1</sup> At the end of the inscription are engraved the figures of a conch, two umbrellas, a discus and a seated bull below them.

- 4 కు తులసిగ్రామాన పోతినాయకుని మనుచుండు ప్రో-
- 5 లుపడిరాయని కొడుక నారాయణసాహసమల్లండు మో-
- 6 దాలు నూంటిని తనయొక్క ఆయుషామాత్యముగాను పె-
- 7 ట్టెను || ఈ దీపాలురెంటికిని కాణుకొడు కొడుక నారాయ-
- 8 ణున్న కన్నా ఈ అల్లుండు పలున్ను ఒకక దీపానకు నిత్య-
- 9 అడ్డంటిలెక్కను దినప్రతి రెండేళి అడ్డలు నెకు పోయ-
- 10 గలవారు వీరి గోచరానను ఈ మోదలు నూలున్ను
- 11 రెండుదీపాలకున్ను ఉండంగలవి । ఈ దత్తము తిరుప-
- 12 తి శ్రీ<sup>1</sup>

**No. 1158.**

(A.R. No. 279 of 1896).

ON THE SAME PILLAR, NORTH FACE.

- 1 శాకాబ్దే వక్తరాగ్నిద్విజపరిగణితే వైత్రశుక్లదశమ్యా-
- 2 ం గుర్వాహే పుణ్యకాలే సకళనరపతిస్తోమవ[ం\*]ద్యా[ం\*]ప్రస-
- 3 ద్మః || ప్రాదాదాచంద్రతారం కమతపురపతేభ్యుయ్యశ్చేష్టే-
- 4 స్తనూజ [ం\*]తల్లాఖ్యంతైలకారం సకలకరయుతం(॥) శ్రీస్థ[స్\*]ంహ్యా-
- 5 క్షితీంద్రః ||

**No. 1159.**

(A.R. No. 279-A of 1896).

ON THE FOURTH PILLAR IN THE SAME MANDAPA.

- |                                |                          |
|--------------------------------|--------------------------|
| 1 స్వస్తి శ్రీ [॥*] శాలివాహన-  | 6 విశాఖపట్నం కాపరస్తుడె- |
| 2 శకే గతాబ్దః ౧౭౫౦             | 7 న గోడ సూర్యనారాయణ      |
| 3 కాగాను వర్తమాన సర్వ-         | 8 రాయుడు యీస్థలమం-       |
| 4 ధారి సం    వైత్రమాస వసంత నవ- | 9 దు బెళినాడు            |
| 5 రాత్రములవ్రతం సాంగంగాను      |                          |

**No. 1160.**

(A.R. No. 280 of 1896).

ON THE FIFTH PILLAR IN THE SAME MANDAPA, EAST FACE.

- 1 స్వస్తిశ్రీ [॥\*] శకవర్షంబులు ౧౩౧౪ గుంన్నే[ంటి\*] వైశాఖ శుక్ల ౧౩ రవి-
- 2 వార(న)ము[నా]ండు శ్రీకూర్మనాథునికి శ్రీకూర్మనాథుని-
- 3 తాంబ్రకాంపు ఎవమాదలా స్థితకోమటి మాకుసేనాపతి
- 4 త[న]కు సుపుత్రాప్తిగాను శ్రీకూర్మనాథుని సన్నది నిరంత-
- 5 రము వెలుగుచుండ అఖండదీపమునకు పెట్టిన మోదాలు ౫౦ [॥\*]

**No. 1161.**

(A.R. No. 280-A of 1896).

IN THE SAME PLACE.<sup>2</sup>

- |                                |                                   |
|--------------------------------|-----------------------------------|
| 1 वीरश्री गजपति गउडेस्वर नवको- | 3 वीर प्रतापरुद्रदेउ महाराजाङ्क   |
| 2 छिकर्नाटकस्वरगेस्वर वीराधि-  | 4 सुभराइजे । समस्त ४१ अङ्क श्राहि |

<sup>1</sup> The inscription is left unfinished.<sup>2</sup> The transcript of this inscription was furnished by Mr. G. Ramadas Pantulu.

5 . मेत दि १ सु ९ सनिवारे । कलि-  
6 ङ्गदण्डपाठपरिक्षा । श्रीनिराणदास  
7 महापात्रङ्कर दत्त । अग्रतेना एकम्-  
8 ले प्रमेस्वरङ्क छामुरे पाहा-  
9 न्ति पहरे सङ्ग वाइव ए सेवा-

10 क कुरुमनाएक [त्रहुकरेव-  
11 धि] मादलाम पेट भितरे उव-  
12 लु माहागज भूइ दूइ पाडिआकु  
13 वूइ मा . . जावत् चन्दोके सेवा-  
14 करे ॥

**No. 1162.**

(A.R. No. 281 of 1896).

ON THE SEVENTH PILLAR IN THE SAME MANDAPA, EAST FACE.

1 శాకాబ్జే నిధిసింధురామశశభృత్సంఖ్యాసమేతే శుచావాపాత్యాం కుజవా-  
2 (స)రకే సుగగణాధీశాయ కూమ్మాత్తనే [॥\*] ప్రాదాద్విరజయంత్రరాజతనయా  
3 శ్రీసింగమాంబా శుభా గాః పంచాశదఖండదీపవిధయ శ్రీ-  
4 వశ్వరాజప్రియా! ప్రతిమా దీపసంయుక్తా దత్తా శ్రీసింగమాంబ-  
5 యా । పురతః కూర్మకూపస్య హారేరాచంద్రతారకం । స్వస్తి శ్రీ [॥\*] శకవశంబు-  
6 లు ౧౩౪౯ అగున్నేటి ప్లవంగసంవత్సర ఆషాఢ పౌర్ణమాసి మంగళవా-  
7 రమందు [శి]లావంశసంభవ శ్రీవిశ్వేశ్వరరాజుల మహాదేవి మత్స్యకులతిలక-  
8 శ్రీజయంత్రరాజుల కూతులు శింగమ దేవి తన మనోరథసామ్యాత్థ-  
9 మై శ్రీకూర్మనాథుడి సంముఖమందు పెట్టిన ప్రతిమాసంయుక్తమై-  
10 న అఖండదీపానకు బొబ్బిలి గొల్లపల్లి శ్రీరంగ ఓభశబోయశి గోచ-  
11 రాసను ధారాపూర్వకముగా పెట్టిన మోదాలు ౫౦ ఈతడు ఈ దీ-  
12 పానకు ఏటాను ౪ పూట్లున్న పందుమునెయి తెచ్చి న-  
13 గర ప్రవేశం చేసువాడు మరిన్ని కన్నెబోయని  
14 గోచరాన పెట్టిన మోదాలు ౨౬ ఇతండున్ను ౨ పుట్టు-  
15 న్ను పందుమునెయి పెట్టువాం-  
16 డు ఈ ధర్మం తిరుపతి శ్రీ-  
17 వైష్ణవరక్ష [॥\*]

**No. 1163.**

(A.R. No. 282 of 1896).

ON THE SAME PILLAR, WEST FACE.

1 స్వస్తి శ్రీశకవత్సరే రసవియత్ బాహుక్షమాసం-  
2 మ్మితే దీపార్థం కమరాకృతే భగవతో భూత్యై వరం చక్షీణ-  
3 : [॥\*] ధేమానం వరపంచవింశతిమాదాదా(౦)చంద్రతారాగణం శ్రీమానజ్జ-  
4 మ శెట్టిరంగడిపతిష్ఠంకోశగోత్రోత్ భవః । శకవరుషంబు-  
5 లు ౧౨౦౬ నేటి రిషభసంక్రంతినాండు ఒడ్డవాది చింగమ శెట్టి మ-  
6 నుమందు భీముశెట్టి కొడుకు అంగడినాయకుండైన అజ్ఞామ-  
7 శెట్టి తనకు నాయుషోమాత్థముగాను శ్రీకూర్మనాథుని నాచంద్ర-  
8 క్కముగాను దీపము చెల్లుటకును పెట్టినా మోదాలు ౨౫ కంచుదీప ద-  
9 ండు ౧ విస్యలు ౬ ఇ దమ్మువు శ్రీవైష్ణవరక్ష శ్రీశ్రీశ్రీ [॥\*]

**No. 1164.**

(A.R. No. 283 of 1896).

ON THE SAME PILLAR, NORTH FACE.

1 స్వస్తి శ్రీ [॥\*] జయాభ్యుదయశాలివాహన శకవశంబులు ౧౫౬౯  
2 అగునేటి సర్వజిత్తునామ సంవత్సర చైత్ర శు ౧౩ గురు-

- 3 వారనాండు శ్రీకూర్మక్షేత్రమండ్లు మహాలక్ష్మీ లేకుండ్లంగా-
- 4 ను శ్రీకూర్మక్షేత్రస్థానాచార్యులైన భాష్యం అప్పలాచార్యులంగారి
- 5 కొమాళ్లు క్రీష్ణమాచార్యులు ఆయన కొమాళ్లు రాఘవాచార్యుల]-
- 6 య్యవారు తమకు [స]ర్వాభీష్టఫలసిద్ధిగాను లక్ష్మీవిగ్రహము
- 7 చేశించి ఆచంద్రాకాశాస్థానానా ప్రతిష్ఠచేశెను వారి ప్రియశిష్యు-
- 8 ండు బాబన మహారాజువారి సంప్రతాయము పుత్రపాత్రాభివృద్ధి-
- 9 యై లెస్స ఉండవలెను || కౌండిన్యగోత్రసంజాతభాష్యవంశప్రదీ[పి\*]కా
- 10 క్రీష్ణమాచార్యతనయా రాఘవాచార్యదేశికా[ః]|| కూర్మికాయాం మహా-
- 11 లక్ష్మ్యా [సు]ప్రతిష్ఠాం ప్రచెక్తిరే త[త్వ]దీక్షాద్వారమహారాజో భూమా విరాజి-
- 12 తే యీ ధర్మం తిరుపతి శ్రీవైష్ణవరక్ష [||\*]

## No. 1165.

(A.R. No. 284 of 1896).

ON THE SAME PILLAR, WEST FACE.

- 1 శ్రీ శుభమస్తు [||\*]శకవషణ్ణులు ౧౩౩౨ ౨ అగు-
- 2 నేంటి వీరశ్రీగజపతి ప్రతాపగాడేశ్వర ప్రతాపకపి[లే]శ్వ-
- 3 రదేవవిజయరాజ్యసంవత్సరంబులు ౩౨ గు శ్రాహి
- 4 విక్రమసంవత్సర జ్యేష్ఠ బ x సో మాద్వల్యగోత్రుండై-
- 5 న డహా శ్రేణమురౌతు తమ కొడుకు జంనయ-
- 6 కు ధర్మముగాను శ్రీకూర్మారాయల సంని-
- 7 [ధి]ని అఖండదీపానకు తమ ప్రతిబింబము-
- 8 గాను కంచుం బ్రతిమను ఆచంద్రాకాశాస్థానా
- 9 ను స్థాపించిరి ఇ అఖండ[డి\*]దీపాన(1)కు దినానకు అడె-
- 10 ండేశి నేతి లెఖను ఏండాదికి పుట్లు ర తూ ౧౦
- 11 నెఇ ఈ నేతికి మాసల అక్కయ కొడుకు సింగ-
- 12 నబోఇండున్న మాసల పోలయ కొడుకు
- 13 పోలబోఇండుంను ఈ ఇద్దటి వశాసగను పె-
- 14 ట్టిన పసులు గణిత[ను] ౧౩౩౨ ఈ దీ<sup>1</sup>పము దివా-
- 15 రాత్రిల్లు పెరుమాళ్ల సంనిధి వెలుంగంగలదు ఈధర్మ-
- 16 ము తిరుపతి శ్రీవైష్ణవరక్ష | స్వదత్తాద్విగుణంపు-
- 17 న్యం పరద<sup>2</sup>త్తానుపాలనం | పరద<sup>2</sup>త్తాపహారేణ స్వదత్తం
- 18 నిష్ఫలం భవేత్ | శ్రీ శ్రీ శ్రీ [||\*]

## No. 1166.

(A.R. No. 285 of 1896).

ON THE EIGHTH PILLAR IN THE SAME MANDAPA, EAST FACE.

- 1 స్వస్తి శ్రీ శకవత్సరే పసునిధిక్షోణిండ్లుభిస్సమ్మితే శ్రీకూర్మే-
- 2 వరదప్రసన్న నృహారేః కారుణ్యవారాన్నిధేః [||\*] విద్యక్షీరసమర్పణ-
- 3 నాయ సతతం కామ్యార్థాపూత్యై తలాం తద్భా[ం\*]దౌకసి నిమగపంచకమ-
- 4 దా[త్] పెమ్మాడిగోపాశకః | శకవరుషణ్ణులు ౧౧౯౨ గునేంట్టి సింహ్య శుక్ల ౨-
- 5 కాదశియండు శ్రీకూర్మపుర ప్రసన్నశ్రీనరసింహ్యునికి నిత్యమయి కు-

<sup>1</sup> The letter దీ is written below the line.    <sup>2</sup> The letter డ is written below the line.

- 6 ంచ్చెండు పాలున్న ఒక విడ్యమున్న ఆరసింపనూ మంత్రైస్య పెరుమాడిగోపాల-
- 7 ండు శ్రీకూర్మనాథుని భండారమునను పెట్టిన గండమాడలు x| ఈ ధర్ము-
- 8 వు ఆచంద్రాకర్ణము తిరుపతి శ్రీవైష్ణవనాయకపంచాధికరక్ష |
- 9 శ్రీనరసింహ్యనాథునిక మెఱుంగల చొప్పునపండితులు పెట్టిన ప-
- 10 ట్టము ౧| రుకలు తొమ్మిది యడ్డువు |

**No. 1167.**

(A.R. No. 286 of 1896).

IN THE SAME PLACE.

- 1 శుభమస్తు శకపక్షంబులు ౧౩౩౬ అగున్నేంటి వయశా-
- 2 ఖ శుద్ధ త్రయోదశి గురువా[రా\*]న శ్రీకూర్మస్వామి-
- 3 దేవకు భారద్వాజగో[త్య]లైన మహాపాత్ర కొమ్మరాజ-
- 4 జీయనగండి సుపుత్యండైన గోవిందదేవమహాపా-
- 5 త్యనింగారు తమకు ఆయుపాకమ్యత్ర[ా\*]ముగాను శ్రీ-
- 6 కూర్మనాథుని ఉభాయదూపాలను రాసిగా పెట్టిన ప-
- 7 హిండి రసన కామ శ్రేతాచామర ౨ ఖ చామరపట్టను చే-
- 8 తకూరు మసనిపట్టం గట్టుకసానికి నిత్య-
- 9 ప్రసాదం తు ౧ అప్ప ౧ విడి ౧ జీతం గండ<sup>1</sup> మాటాకు మాడ-
- 10 లాన వెనక పండు[ం] క్షేత్రం ఇందులకు శ్రీభండారాన
- 11 పద్మవిధి పెట్టినటి బంకాలు ౧౬ ఇధర్మముఅచెం-
- 12 ద్రాకణస్థా ఇగాను తిరుపతి శ్రీ[వై]ష్ణవరక్ష శ్రీ శ్రీ శ్రీ [||\*]

**No. 1168.**

(A.R. No. 287 of 1896).

ON THE SAME PILLAR, NORTH FACE.

- 1 స్వస్తి[||\*] శకపక్షంబులు ౧౧౯౮ నేటి ఉత్తరాయణసంక్రాంతినాండు శ్రీకూర్మ-
- 2 నాథుని ముఖమండపాన దక్షిణభద్రమున వేంచేసిఉన్న విదారుణప్రసన్న-
- 3 శ్రీనారసింహ్యనాథుని నిత్య ఆరసించ్చు అప్పులు పనింటికి శ్రీరామాను[జ\*]దా[సు\*]లై-
- 4 న మునిపండితులు జనార్దన్మదాసినే | శ్రీకూర్మనాథుని శ్రీభండారమునకు
- 5 ఒడుక పఠేగండమాడలు ఏడు ఈందుల పాలి ఆచంద్రాకర్ణముకా తిరుమంత్ర-
- 6 భోగాన చెల్లంగాలాయాది ఈ ధర్మువు తిరుపతి శ్రీవైష్ణవనాయకపంచా-
- 7 [ధి]రక్ష [||\*]

**No. 1169.**

(A.R. No. 288 of 1896).

ON THE SAME PILLAR, WEST FACE.

Published in *Epigraphia Indica*, Vol. V, pp. 36 ff.**No. 1170.**

(A.R. No. 289 of 1896).

IN THE SAME PLACE.<sup>2</sup>

- 1 శ్రీశాకే మునిబాణవిశ్వగణితే సంవత్సరే రాక్ష-
- 2 సే మాఘే మాసి కు[జే]హ్ని మన్మథతిథా పక్షే సితే [క్షే]-

<sup>1</sup> The syllable జ is written below the line.<sup>2</sup> At the bottom of the inscription are cut the figures of a lampstand, the crescent and the sun.

- 3 ధీతేః । శ్రీగంగక్షితిపః శిలాన్వయవిభుః ప్రత్యుశ్య ఖడ్గ-
- 4 ౦ పయోఽరాశౌ కాకతపల్లికాం సమదిశత్ శ్రీకూర్తనా-
- 5 ధప్రభోః ॥ మహాలాపహారాయ చ రౌప్యపాత్రం పానీ-
- 6 య్యపాత్రం రజతాఘ్నపాత్రం । ద్విపట్టవస్త్రే సిత-
- 7 చామరే చ ధేమాశణాధాఞ్చ పురతిణేత్రః శ్రీ శ్రీ శ్రీ [॥\*]

**No. 1171.**

(A.R. No. 290 of 1896).

ON THE NINTH PILLAR IN THE SAME MANDAPA, EAST AND NORTH FACES.

Published in *Epigraphia Indica*, Vol. VI, p. 260. -

**No. 1172.**

(A.R. No. 291 of 1896).

ON THE SAME PILLAR, WEST AND SOUTH FACES.

(Partly published in *Epigraphia Indica*, Vol. VI, p. 268).

- 1 స్వస్తిశ్రీశకవత్సరే శరధరాతిఙ్గాంశుశంఖ్యాన్వితే సీతాలక్ష్మ-
- 2 ణసంగతస్య సుతనో రామస్య కూమ్భా[=]\*లయే । భక్త్యా శ్రీసృహరిమ్మూని-
- 3 [స్థా]ణనిధిః కృత్వా ప్రతిష్ఠాం శుభాం తత్పుజాదినిమిత్తకం సమదదా-
- 4 త్స్వణ్ణం క్షమనిరాధి । స్వస్తి శ్రీ శకవరుషంబులు ౧౨౧౫ గునేంట్టి మా-
- 5 ఘ శుక్ల పంచమియు రవివరమునయండ్లు । శ్రీమదానంద్దత్తీర్థప్రభాజ్య-
- 6 పాదాచార్యుశిష్యులైన శ్రీనరహరీర్థశ్రీపాదాలు శ్రీకుమ్భనాథుని-
- 7 నగరియండ్లు శ్రీరామనాథునికి సీతాపరమేశ్వరిన్ని శ్రీలక్ష్మణదేవరన్ను ప్ర-
- 8 తిష్ఠించ్చి వీరికిని పూజాపుష్పమునకు శ్రీగంధమునకు మడపండ్లు
- 9 రెంట్టికి అప్పలు ఏనుంట్టికి విడ్యలు మూంట్టికింత్తవట్టు నిత్యమై చెలు-
- 10 టకును శ్రీకుమ్భనాథుని శ్రీభండారమండ్లు పెట్టిన గండమా ౫౦ ట్టికి చె-
- 11 ల్లంగలయది ఈ ధర్మువు తిరువతి శ్రీవైష్ణవనాగుకలు లోపైన పంచ[ధ]-
- 12 ల రక్ష(ః)॥ తంబరువారు [వా]కలశపాణ ౧। ఈ కలశపాణ ౧। ము[త] ౧। కళపాత్ర ౧౦
- 13 గాడరువులు ౪। కంచుతల్య ౧౧ కోర ౧౧ గుండకుడక ౧। చిప్పలు ౩। ధుపదీపపాత్ర-
- 14 లు ౨౧ ఈఘంట్ట ౧౧ అం[ట్ట్యస్య౧౧]గా డరువులు ౧౦ పట్టుకప్పడాలు మంజిష్ఠిపీరలు
- 15 వెల్లసీరలుంగా డరువులు ౧౧ పట్టుత్రడు ౧ బద్ధుఖండ ౧ తరవ-
- 16 రలు ౨౦ గా ఈంత్తవట్టు శ్రీరామనాథునికి పెట్టిరి । శత్రుణాపి కృతో ధ-
- 17 మ్మః పాలనీయ్యః ప్రయత్నతః । శత్రురేవ హి శత్రుస్యాత్ ధర్ముశ్శత్రున్న-
- 18 కస్య చిత్ ॥

**No. 1173.**

(A.R. No. 292 of 1896).

ON THE SAME PILLAR ; WEST FACE.

- 1 ఎరశ్రీనారసింహ్యదేవర విజయగాజ్యసంవత్సరం-
- 2 ఋలు ౩౪ అగు స్నేంటి కాత్తిక కృష్ణ ౧౩ గురువారా-
- 3 న కళింగపరీక్ష శ్రీకరణ పాట్టనాయుండు పాత్ర శ్రీశే-
- 4 ఖరిజియ్య దత్తము తంబకాయలతోడి శ్వేతచామరలు

- 5 రెండు ఇ రెండు చామ[ర]లు శ్రీకూమ్మ[ఁ\*]రాయని ఉభయభూ-  
6 పాల కొలువంగలరు లఘుముమహారాజు కూంతులు  
7 తల్లావని ఒక చమర [||\*]

**No. 1174.**

(A.R. No. 293 of 1896).

ON THE SAME PILLAR, NORTH FACE.

- |  |   |
|--|---|
| 1 స్వస్తిశ్రీ [  *] శకవరుషంబులు ౧౩౪౪ అగు-<br>నటి జప్తు | 6 పెటిన మోదలు ఏబి ఇ ౫౦ బురగనమండల          |
| 2 బహుళ దసమి గురువరన శ్రీకూమ్మ[ఁ*]సన్ని[ధి]-<br>ని సని- | 7 గుట్టనానభని మనుమం[డ*]న వాడస [శ్రీ]      |
| 3 ధనిధని మచ్చవంశ కాస్యపగోత్రులైన పం-<br>లకొ-           | 8 గోవరనన పెటిమొర ఏభది ౫౦ ఆచ[ం*]<br>ద-     |
| 4 ండ పండితవర జియ్యనంగరి దత్త(ం)ము అ-                   | 9 (ఆచద్ర)ప్రభగా దీపనకుసు నెత్తి ఎడదికి న- |
| 5 ఖండదీపం ఒఖటికి శ్రీకూమ్మ[ఁ*]నభని బండరన               | 10 ఇ పటులు పళ ౧౦ ము పటగలాడు(లుడు)         |
|  | 11 వైష్ణవరక్ష(ః) శ్రీ శ్రీ శ్రీ [  *]     |

**No. 1175.**

(A.R. No. 294 of 1896).

ON THE SAME PILLAR, EAST FACE.

- 1 స్వస్తి శ్రీ [||\*] శకవరుషంబులు ౧౩౪౪ అగు నేటి జేప్తు బ-
- 2 వుశ్ర బుధవారాన త్రయోదసి శ్రీకూమ్మ[ఁ\*]నాథాని
- 3 సన్నిధి అరుసోడయారి గోత్రులైన నాగిసెటిం-
- 4 గారి సుపుత్రుండు మాంకుపిళంగారు తమకు నిహ-
- 5 పరాత్ప[ఁ\*]సిద్ధిగా వెలుంగలనటుగాం బెటిన దీపప్రతిమ ౧
- 6 ఇ యఖండదీపాన నేతికిం బెటిన మోదాలు ౫౦ పెయ్య-
- 7 లు ౫౦ గా ౧౦౦ శ్రీకూమ్మ[ఁ\*]నాథని కాంపభన విద్వబోభని కొ-
- 8 దుకూ అవుభభుకోనా[ఁ] తన వశము సేసికొని నిత్య
- 9 అడ్యండేసి లెఖి[ఁ]సు నలకు నెత్తి న ౭.౧౦ండేసి శ్రీభం-
- 10 డారానం దెచ్చి పెట్టువాండు అశనాచ్చాదనాలకు
- 11 సవ్వ[ఁ\*]కాలానకున్న ప్రవేశము అభంది ఇ ధమ్మము
- 12 ఆచంద్రాక[ఁ\*]మై సాగంగలదు దీనికి శ్రీవైష్ణవరక్ష శ్రీ శ్రీ శ్రీ
- 13 మిథునమునన్న . ందే[ఁ]సి బుధదినమున దివియ గంచుంబు-
- 14 త్తడిచే భూదధిగుణశశికముల ధీనిధినాగయమాంకుగా-
- 15 మ్మ[ఁ\*]నిలయునకొ సగను ||<sup>1</sup>

**No. 1176.**

(A.R. No. 295 of 1896).

ON THE TENTH PILLAR IN THE SAME MANDAPA,

North and west faces.

- |                                      |  |
|--------------------------------------|--|
| 1 सिधि गणेशयनमः संवत् १४९९ ॥ सा-     | 4 पाध्या[य*]को पणति ॥ विष्णुदासउपा-        |
| 2 के ॥ १३२९ ॥ समये ॥ सर्वधारी नाम स- | 5 [ध्या*]को नाति ॥ पैगु उपाध्याको पुत्रः ॥ |
| 3 वत्सेरे ॥ पटणउरकठके ॥ व्यास[उ]-    | 6 कलिम व्यापारी लडौउसुरताण-                |

<sup>1</sup> A double drum and a crescent are engraved below this inscription.

- 7 को भाई ॥ रिषिदास कुर्मक्षेत्र आखं-  
8 ड दिप दत घोडाबाणिजारा रिषीदा-  
9 सनायेक ॥ श्री कुर्मनाथ[च]रणशर-

- 10 [ग\*] श्रीनरसिहचरणशरणः ॥ शुभं-  
11 मस्तुः ॥

West face.

- 12 दिरर्षासि गोपालभोइ पल्लभोइ द्विक-  
13 र गोचरे दिलकेलि शता १०० ॥ येथकी  
14 नतिय ।दवा घी आड लेखइ वसैके चार

- 15 पुटि दशमाण ए हि लेख प्रति सही  
16 कुर्मनाथ देव प्रश करीवा ॥ ए [घ]र्म ती-  
17 रुपति श्रीवैष्णवरक्ष[॥]<sup>1</sup>

### No. 1177.

(A.R. No. 296 of 1896).

ON THE SAME PILLAR, NORTH FACE.

- 1 శకవషంబులు ౧౨౦౫ నెంటి వైశాఖ ఏకాదశియందు నర-  
2 సింహాచలహట్టోపాధ్యల పెండలము పిరాటి సోమిదమ్మ-  
3 ంగారు శ్రీకూర్మానాథునికి ఆచంద్రాకర్ణముగా దీపము చె-  
4 ల్లుటకు శ్రీభండారమునం బెట్టిన గండమాడలు x ఈ దీప-  
5 దండమునకు చిన్నాల్లు ౧౫ । ఈ దమ్ముపునకు తిరిజతి శ్రీ-  
6 వైష్ణవరక్ష[॥\*]<sup>2</sup>

### No. 1178.

(A.R. No. 297 of 1896).

ON THE SAME PILLAR, WEST FACE.

- 1 శకవరుషంబులు ౧౨౧౧ గునేటి వీరశ్రీనరసింహాదేవరు  
2 విజయరాజ్యసంవత్స[ర\*]ంబులు ౧౪ గు శ్రహి మిథున శుక్ల ౧౧  
3 యు మంగళవారమున । శ్రీకూర్మానాథుని దివ్యసన్నిధిని అఖ-  
4 ండ దీపము తిరుమడపలి విద్యము ఎత్తునట్టుగా ఒకాడ నారా-  
5 యణమంచ్చింగారు మండ్రపట్టులా తూఱువలివలను నన్నా-  
6 ం

### No. 1179.

(A.R. No. 298 of 1896).

ON THE SAME PILLAR, EAST FACE.

- 1 శ్రీమత్ కూర్మాపురీశితుభ్యుగవతః కారుణ్యవారానిధేర్వి-  
2 ష్టోన్నీలశిలామయం సురుచిరం ప్రాసాదమభ్రంకషం[॥\*]  
3 చక్రే య స్తిరుచుట్టుమాఘ్యభవనం శ్రీకూర్మామా-  
4 శ్చయ్యకం వీరశ్రీమదనంగభీమసృపతేస్సన్మానపాత్రా-  
5 గణిః శ్రీతీత్త[॥\*]ప్రాసదాసస్య తస్య పుత్రస్య భామినీ[॥\*] నృసింహాభట్టో-  
6 పాధ్యాయ సవ్యక్రతుసుయాజినః॥ శాకాబ్దే శరబిండ్లు-  
7 సూర్యగణితే వైశాఖమాసే సితే పక్షే కూర్మాపురీశి-

<sup>1</sup> The figure of a horse is engraved here.

<sup>2</sup> This inscription is the Telugu version of No. 298 of 1896 below.

<sup>3</sup> This inscription is left unfinished.



- 8 తుభ్యైగవతో దీపార్థమాచంద్రభం[\*] తద్భండౌకసి మాడ-  
9 పంచక మదాల్ శ్రీమత్పిరాట్యంబికా భక్తిజ్ఞానవివృద్ధ-  
10 యే హాపదద్వంద్వపదేపి శ్రీయః[\*]

## No. 1180.

(A.R. No. 299 of 1896).

IN THE SAME PLACE.

- 1 వీరశ్రీ నరసింహ్యదేవంకర విజయరాజ్యసంవత్స-  
2 రంబులు ౧౩౨౪ అనున్నెంటి పుష్య శుక్ల పాన్నమీ చ-  
3 ంద్రవారానను కాశ్యపగోత్రులైన విష్ణుదాసడోపాధ్య-  
4 యల మనుమండు ప్రయాగడోపాధ్యాయల కొడుకు క-  
5 లింగవ్యాపారి లక్ష్మసురథాణు తమ్మండు రెషిదాసనా-  
6 యుండు తమకు ఆయురారోగ్యవిశ్వర్యాభివృద్ధిగాను  
7 పుత్రపౌత్రాభివృద్ధియుంగాను శ్రీకూర్మనాథుని సంనిధిని ఆ-  
8 చంద్రాకర్కస్థాయింగాను అఖండదీపమునకుదీ గాసి పోలబో-  
9 యండు పల్లబోయండు వీర గోచరానను పెట్టిన గొఱ్య-  
10 లు ౧౦౦ ఇందులకు నెయి నిత్య అడ్యంటి లెకకను పండాది-  
11 కిని నాల్గు పుట్లు పండుం లెకకను శ్రీకూర్మనారాయని నగర-  
12 ను ప్రవేశము చేయంగలారు ఇ ధమ్ము తిరుపాతి  
13 శ్రీవైష్ణవరక్ష[\*]

## No. 1181.

(A.R. No. 300 of 1896).

ON THE ELEVENTH PILLAR IN THE SAME MANDAPA, EAST FACE.

- 1 స్వస్తి శ్రీ [\*] శాకాబ్దే రామతకర్కద్విమణిపరిమితే కుంభకృష్ణై  
2 దశమ్యాం వారే కావ్యే చ లక్ష్మేభిజితి సముచితే కూర్మనాథ-  
3 స్య ధూపే॥ ప్రాదాదాసూయ్యచంద్రం ద్వయసహితదశస్వర్ణై-  
4 నిమగ్ం విభూత్యై గానాత్థేం పోలసూనుః ప్రథితదశప-  
5 తిద్వ్య[\*]రదేశే చ నిత్యం॥౧॥ శకవషంబులు ౧౨౬౩ గుంక్షేట్టి  
6 ప్రతాప శ్రీవీరనరనారసింహ్యదేవ విజయరాజ్యసం-  
7 వత్సరంబులు ౧౪ శ్రాహిని కుంబ కృష్ణ దశమి శుక్రవారా-  
8 న శ్రీకూర్మనాథుని సంనిధిని ఉభయధూపాలయండు  
9 చిత్తరద్వారనిలయమండు కొలువను కత్తులకూనపనా-  
10 యకునికి అల్లాడపడిరాయని కొడుకు నారాయణదళ-  
11 పతింగారు తమకు ఆయుషా-మ్యాత్థే ఫలసిద్ధిగాను చేశెన  
12 దత్తము ఇద్దుముకూటికిని గండమాడలు ౪ అప్పము ఒక్కం-  
13 ట్టికి మా ౨ విద్యాలురె[\*]ట్టికి మా ౨ గా మా ౧౨ ఇష్టిమి॥ ఈ ప-  
14 హిడికిన్ని ఈ కూటికి [అ]ప్పానకు ఈ విద్యాలకున్ను కత్తు-  
15 లకూనపనాయకుండు కత్తే॥ అల్లాడపడిరాయ-  
16 ని కొడుక నారాయణదళపతివంశమండు పుటినవారి-

<sup>1</sup> At the bottom of this inscription are engraved the figure of a horse with a saddle and the Telugu numeral ౪ above it..

- 17 చేత చేశుండి ఈ వహిండి అడుగపడయదు ఈ అర్థం-  
 18 మునకు చంద్రసూర్యులు సాక్షులు ఈ ధర్మనకు-  
 19 తిరుపతి శ్రీవైష్ణవరక్ష|| శ్రీ శ్రీ శ్రీ [||\*]

**No. 1182.**

(A.R. No. 301 of 1896).

ON THE SAME PILLAR, WEST FACE.

- 1 శకవరుషభులు ౧౩౬౭ అగనేటి  
 2 రక్షాచి సంవచర వశశాఖ స్మక్ష్ త్రా[యో]-  
 3 దసి గురువరునను [శ్రీ]కుమ్మనాకుని సనింధి-  
 4 ని అ[శాలా]రుత్రము వెలుగనె గొకన్న[దరిగ]-  
 5 [న్నె] సురుపపెటిన దీపము ఇ దీపనకు పెటి-  
 6 న మోదలు ౫౦ ఉగ్రని చింగబోఇని కొడుక పో-  
 7 లబోఇని గోచర వెటితిమి ఇ మాదలకు  
 8 నిత్యమును అడగు నెఇ వెటకలండు[||\*]

**No. 1183.**

(A.R. No. 302 of 1896).

IN THE SAME PLACE.

- 1 స్వస్తిశ్రీ [||\*] శకవరుషభులు ౧౨౪౩ గునేటి కకాకాటక శుక్లత్ర-  
 2 యోదశేయు గురువారమునాండు శ్రీవీరాధివీర శ్రీభాణుదే-  
 3 వరు నిజభిత్వామాఈత్యులు కళింగరక్షపాలకు మేళిబంజనకండ-  
 4 వాలశిరశ్చేదన కొండ్లమద్దనగండ్ల[ద్ర]దాము కొదమసింహ్యమైన తా-  
 5 మరసెఱున[పుర]మజి శ్రీరామసేనాపతులు తమతండ్రి ఆఈ-  
 6 త్యపడియారాయనికి పుణ్యముగా శ్రీకూర్మనాథస్వామిసన్నిధి-  
 7 ని అనవరతమును వెలుంగుచుండను ఆచంద్రాకాకాస్తాఈగా పెట్టిన అ-  
 8 ఖండదీపమునకు పెట్టిన గొఱ్యయలు ఏంలైఈ ఈ ధర్మ[ ] సేమ-  
 9 వై పంచ్చధిరక్ష శ్రీవైష్ణవరక్ష [||\*]

**No. 1184.**

(A.R. No. 303 of 1896).

ON THE TWELFTH PILLAR IN THE SAME MANDAPA, EAST AND NORTH FACES.

- 1 శ్రీశుభమస్తు శకవరుషభులు ౧౩౨౫ అగుం-  
 2 న్నేంటి స్వభానుసంవ్యత్సర వైశాఖ క్షిప్త ౫ శుక్రవారా-  
 3 నను శ్రీకూర్మనాథుని సన్నిధిని అఖండదీపము  
 4 అశాలారాత్రమున్ను వెలుంగను పోట్ూరి వీటి వెలిగల-  
 5 ని అరువవెలుమ కేశవాంధిపిళ కొడుక నల్లంజెట్టిపిళంగా-  
 6 రి కొడుకు నెటిపిళంగారు తమకు ఆయురారోగ్య-  
 7 అభివృద్ధ్యాభివృద్ధియున్నుం ఋత్రపాత్రాభివృద్ధి-  
 8 యున్ను ధనధాన్యసమృద్ధియున్ను అనవరతమున్ను దేవ-  
 9 బ్రాహ్మణప్రసాదముం గలుగనూ శ్రీకూర్మనాథ-  
 10 దేవరసన్నిధిని నిరంతరమైన అఖండదీపము

- 11 నెలింగిడికొత్తకై పెట్టిన ప్రతిమ ఒకటటి ఈయ్యఖ-
- 12 ండ్రపానకు నేతికై మల్లె చింగబోభని కొడుకు-
- 13 లు ఎత్తెబోయుండున్ను కొమ్మనబోయుండున్ను
- 14 ఇద్దఱు అన్నందమ్ముల గోచరానం బెట్టిన గొ-
- 15 ల్లెలు నూఱు లెఖా ౧౦౦ ఇ [అ]ఖండానకు నిత్యమున్ను అ-
- 16 డ్డనేతి లెఖను పండాదికి పుట్టు ర తూ ౧౦ ఈ లెఖను
- 17 ప్రతిసంపత్సరమందున్ను నెయి నగరం దెచ్చి కొల-
- 18 యంగలవాండు ఈయ్యఖండము ఆచంద్రాకణస్థాఇ-
- 19 గాను నశపను తిరుపతి శ్రీవైష్ణవరక్ష శ్రీ శ్రీ శ్రీ [१\*]

**No. 1185.**

(A.R. No. 304 of 1896).

ON THE SAME PILLAR, WEST AND SOUTH FACES.

- 1 స్వస్తి శీశాకవర్షే మనురవిగణితే శాంగకృష్ణే దశమ్యాం
- 2 [శౌరే]వ్వారే సులగ్నే కమతపురపతేస్సర్వీశౌ దీపమేకం [१\*]
- 3 ప్రాదాదాచంద్రతారం సచివజనలిధేదేవనాఖ్యస్య సూను [ః\*]
- 4 శ్రీమత్పెమ్మాడిసంజ్ఞ [ః\*] స్వయమ [మ] లమఖండంధనాయుఃప్ర-
- 5 జాత్థం || శకవరుషంబులు ౧౨౧౮ అగు నేంటి ప్రతా-
- 6 [వ\*] వీర శ్రీనరసింహదేవరు ప్ర [వ]ర్ణమాన విజయరాజ్య-
- 7 సంవత్సరంబులు ౧౭ అగు శ్రాహి మాగళిర కృ [క్షు] ౧౦ యు
- 8 శుక్రవారమున శ్రీకూమ్మనాథులి దివ్యసన్నిధిః అఖ-
- 9 ండదీపము ఆచంద్రాకణముగా తనకు ధ [మ్మ] ప్ర-
- 10 జాసంపత్సర్వమై నాగస్యగోత్రమున దేవ్యపగ్గడ కొ-
- 11 డుకైన పెమ్మాండిపెగ్గడు పెటిన మోదాలు || ౧౫
- 12 గొఱియలు || 3౦ || ఈధమ్మపు శ్రీవైష్ణవరక్ష [॥\*]

**No. 1186.**

(A.R. No. 305 of 1896).

ON THE SAME PILLAR, EAST FACE.

- 1 స్వస్తి శ్రీ [॥\*] శకవరుషంబులు ౧౨౦౭ గునేంటి మకర శుక్ల
- 2 ౫ యు గురువారమున హరితగోత్రుల్లగుచున్న ప్రయా-
- 3 గమంచ్చింగారి కొడుగు ఒడ్డాది శ్రీరంగపెగ్గడు తమకు
- 4 ఆయుషామాత్యముగాను శ్రీకూమ్మనాథులిర అఖండ-
- 5 దీపము ౧ ట్టికి పెట్టిన మోదాలు ౨౫ ఇ దీపదండన-
- 6 కు పహిండింగా ఆచంద్రాకణస్థాఇగా చెడకుండం బెట్టి
- 7 ఇ ధమ్మపు శ్రీవైష్ణవరక్ష [॥\*] సంఖ్యాతే <sup>2</sup>

**No. 1187.**

(A.R. No. 306 of 1896).

ON THE SAME PILLAR, NORTH FACE.

- 1 స్వస్తి శ్రీశాకవర్షే శశికరనయనే భూమితే మీన-
- 2 మాసే శుక్లే పక్షేకర్ణ [१\*] వారే వసుతిధిసహితే సౌమ్య-

<sup>1</sup> The figure of a kettle-drum on a pillar is engraved below the inscription.

<sup>2</sup> The inscription is unfinished.

- 3 ధిస్తే సులగ్నే || కూమేశస్వాన్తికేష్టిస్సువిమలమచలం
- 4 దీపమాచంద్రతారం ప్రాదాత్ప్రోలాభ్యగోసస్సువిమల-
- 5 [సు]మతేవ్వ[ఁ\*]కిగోపస్య సూనుః || స్వస్తి శ్రీ[||\*]శుభశాసనశక-
- 6 వరుషంబులు ౧౨౨౧ ఆగునేంట్టి మీనశుక్లాప్తమియా రవివా-
- 7 రము మృగశిర నక్షత్రమునాండ్లు శుభముహూతమునస్తు శ్రీకూ-
- 8 మ్మనాధుని దివ్యసన్నిధిని అఖండదీపము ఆచంద్రాకరణముగా చె-
- 9 ల్లుటకు చింతపల్లి వంకిగోనారి కొడుగ ప్రోలగోనారి కొడుగ వేమన-
- 10 గోనరి పెట్టిన గొటియలు ఏంభయింట్టి దీపము ఈ ధమ్ము [ఁ\*]పు సమ-
- 11 న్తపంచ్చదిరక్షః || శ్రీ శ్రీ శ్రీ [||\*]

No. 1188.

(A.R. No. 307 of 1896).

ON THE FOURTEENTH PILLAR IN THE SAME MANDAPA, EAST, NORTH, WEST AND SOUTH FACES.

- 1 స్వస్తి ఓంనమోనారాయణాయ[||\*]ఉత్తుంగో గంగవంశో స్తి ప్రశంసాభూ-
- 2 మిరుజ్వళః || యాకరో యో మహీపాళరత్నానాం గుణశాలినాం[||\*]అన-
- 3 గ్గభీమభూపాళః[ః\*]తత్రాసీత్రేజసా రవిః | కించ్చాశా శీతలో నిత్యం సుహృ-
- 4 దాం సుధియామపి | వీరశ్రీనరశిష్యా దేవనృపతిభూపాళమాడా-
- 5 మణిస్తస్తాదావిరభూద్విరాబిగుణసద్రత్నోఘరత్నాకరః | నాస్త్విన్వి-
- 6 వ్యాలతా జలాశిరపి నో నో దుష్టసత్వోత్కరో గాంభీర్యం త్తు శతో-
- 7 ధికం జలధిజాప్యాస్తే వినా మంథనాత్ | దేహుసాహసమల్లవీరతిల-
- 8 కస్సామస్తకూడామణి త్రస్యాసీద్గుణరత్నరోవాణగిరిశ్చిల్లస్య-
- 9 గోత్రోద్భవః | శ్రీసంత్తేశ్వరనాయకాదుదభవత్రైలోక్యదేవ్యా-
- 10 మసౌ చిత్రం తచ్చోతం మనాంసి హరతే భూయస్తథాప్య-
- 11 జ్వలం || శకవష[ఁ\*]ంబులు ౧౧౨౨ నే[టి] మకరశుక్ల ౧౩ యు సోమవా-
- 12 రమున ప్రతాపవీర శ్రీనరసింహ్యదేవర శ్రీభుజవర్ధనగా శ్రీకూ-
- 13 మ్మ[ఁ\*]స్వామిదేవరకు దక్షిణదేశాధికార బడ్డకుషరదేవుసాహ-
- 14 సమల్లండు పెట్టిన గండమాడలు నూటమూండు
- 15 తన బ్రిత్తియైన సాలివేండననిచ్చిన పుట్లు ముప్పయింటి
- 16 లెకగ కొల్పు గర్సలు తొంభయిటికి ఈ కొల్పురి పాలికడకు నిత్యముం
- 17 జేపటి పూజానంత్తరమ వీరశ్రీనరసింహ్యదేవర అవసర
- 18 మున ఆరగించ్చడి మడపడ్లు పది ఈమడపడ్లకుం బెట్టిన క-
- 19 ంచ్చుతల్య ౧ ణ్ణ గండకొలవిస్యలు ౨ ణ్ణి లెకగం బెట్టిన తల్యలు పది ఈ చట్ట-
- 20 ము ఒకగ[ణ్ణి] పలములు పది తంబ[రూ]రి ఒకండును అఖండదీప-
- 21 ములు రె[ణ్ణి]కిం బెట్టిన మోదాలు ఏంభయును ఈ మడపడ్లపై
- 22 నెయి పెరువునకు మోదాలు పదియు వీరశ్రీనరసింహ్యదేవసంప్ర-
- 23 దాయముసానులు ముప్పుండ్రును మద్యలకాండ్రు ఆహురును న-
- 24 ట్టవుం ఒకరుడు మొఖరి ఆవజకాండు కరడకాండు కహళకా-
- 25 ండు మేలినాయకుంగా సంప్రదాయమునకు మాడల పో
- 26 లిభోగము గొని ఆచంద్రాకరణము గొల్పొంగలారు ఈ సంప్రదాయ-
- 27 ము అరసి కొల్పించ్చెడు ఒకగావిల్లిదాసనాయకునికి తన బ్ర-
- 28 త్తియైన సాలివేండనయండు స్వన్నమండలమున పుట్టండు
- 29 భూమియు ఈందుల తన తోంటలో నన్నూపాంకగ చెట్టుతోడి
- 30 తోంటవ[ట్టు]ను ధారాపూర్వకముసేసి ఆచంద్రాకరణము చెల్లున-

- 31 ట్టుగానిచ్చె ఈ సాహసమల్లుండు తన సేసిన ఈ ధమ్మ[=]పులు నిమ్మాత్మ-  
 32 య్య[=]\*]మునం జెల్లునట్టగా ఈ తిరువతి శ్రీవైష్ణవుల అనభవించ్చి-  
 33 వారికి కట్టంబెట్టి ఈ ఆరగించిన ప్రసాదతల్యలు పదింట్టిలా ఈ శ్రీవై-  
 34 ళ్లవశాశనికులకు ఏను తల్యలును స్వస్థైనబ్రాహ్మలకు ఏను తల్య-  
 35 లును ఈ బ్రాహ్మలకు వడ్డించెడు పరిచారకునికి మూండు కుంచ్చా-  
 36 లుగాం చెల్లంగలది ఈ మొదలి మాడలకు ఎండాదిపాలిమాడ-  
 37 లు ఏంబ్బి ఈయొకండుమాడలకు జేసిన వ్యవస్థ [||\*]పూజా-  
 38 త్థమై తిరుమజ్యనమునకు చందనము పుష్పాలు ధూపద్ర-  
 39 వ్య దీపమునకు మడపడ్డపై కట్టిఅమదునకు నిడ్యాల రెండు  
 40 అప్పాలు పదియింటికింగా ఏండాదికి నాలుపుమాడయు  
 41 ఏడు చిన్నాలుపాదికయు ఈ సంప్రదాయమునట్లుపులికి జీ-  
 42 తము ఏండాదికి నాలుపుమాడలు ఎన్నిదిచిన్నాలును నిత్య నా-  
 43 లుపుకుంచ్చాలు కూడును తమలమొక్కండును నెలకునాలు-  
 44 పు అప్పాలును మొఖరికి జీతము మాడలు మూండును నిత్య  
 45 రెండు కుంచ్చాలు అడ్డ కూడును తమలమొక్కండును నెలకు అ-  
 46 పాలు నాలువును మద్యలకాండ్రు ఆఱుపురును ఆవుజకాండు  
 47 కరడకాండు కహళకాండు (కరడకాండు) మేలినాయకుంగా  
 48 పదుడ్రకు పేరు ఒకకొట్ట నిత్య రెండు కుంచ్చాలు కూడును అర్థ  
 49 తమలమును నెలకును అప్పాలు మూండును ఏండాది జీతకొల్పు నల్వ-  
 50 యిరెండు పుట్లు ఈ సంప్రదాయము కలుంగ్గ మండలనాయ-  
 51 కు కూంత్తులు ముళ్ళండ్రకు ఈ పేరు ఒకకొట్ట జీతముకూడు-  
 52 ంగా కొల్పు ఏండాదికి కొల్పు పుట్లు నల్వయిరెండు వీరలకు నిత్య  
 53 రెండువిడ్యలును ఈ పేరు ఒకకొట్ట నెలకు అప్పాలు మూండును-  
 54 గా ఈ సంప్రదాయమునకు ఏండాదికి కొల్పు జీతమునకుగా పాలి-  
 55 వల్లం జెల్లిన కొల్పుగర్సలు ఏంళ్ళయేను పుట్లు రెంటికి పట్టబొక్కంట్ట ధాన్య-  
 56 ము పుటి నేంచుమింట్టి లెక్కవైన ఇర్వయాఱుమాడలు నాలు-  
 57 పుచిన్నాలును ఈ సంప్రదాయమునకుం జెల్లెడు అప్పాలు వి-  
 58 డ్యాలకుగా ఏండాదికి మాడలు పదియును తల్యలు అవిసి-  
 59 న చిక్కంబెయుటకు మాడయుగా సవ్యవ్రయమును మో-  
 60 దిలిమాడల పాలినిం జెలంగలయది[||\*]గంగశనిజామాత్యా  
 61 యెన్నె కాళింగభూభుజః[||\*] తేషాం పాదయుగం నత్వా యాశే మే  
 62 కీర్తిరవ్యతాం[||\*]శత్రురేవ హి శత్రుః[||\*] స్యాధమ్మః శత్రున[=]\*]కస్యచిత్ | వీర-  
 63 కమ్మటా శ్రీభండారమునం బెట్టిన గండమాడలు నలుపఱు-  
 64 కకొట్టిపాలి ఈమాడలు ఇర్వయింటికి ఈకృంద్ది వ్యవస్థన ఇర్వండ్రు  
 65 సానులు ఇద్దఱు మద్దెలకా[=]\*]డ్రకు వీరలతోడి చలివిసంపదలు జీ-  
 66 తభుక్తులు చెల్లునట్టగాం బెట్టితి || శతృణాపి క్రితో ధమ్మ పాలసి-  
 67 య్య[=]\*] ప్రయత్నతః | శత్రురేవ హి శత్రుః[=]\*] స్యాః ధమ్మః శత్రున[=]\*] కస్యచిత్ [||\*]

No. 1189.

(A.R. No. 308 of 1896).

ON THE SAME PILLAR, EAST FACE.

- 1 స్వస్తి శ్రీ [||\*]శాకాబ్జే బాఱతకాకాక్షిశశిసంఖ్యాగణాన్వి-  
 2 తే || శ్రీశ్రీ మాసి ద్వితీయాయాం శుక్లపక్షాకకావారకే ||

- 3 గంగమాంబామహాదేవీ కూర్మేశే భక్తి సంయుతా॥ ప్రాదాదాచం-
- 4 ద్రతారాకర్ణం దీపహస్తాం సుశోభితాం॥ కూర్మస్యాగ్రే ప్రదీప్త్యర్థం ప్రతి-
- 5 మామప్రతివ్రభాం॥ పుత్రపౌత్రాభివృద్ధ్యర్థం నరసింహ్యమ-
- 6 సీపతేః॥ మకుటం రత్న సంయుక్తం కణఃపత్రద్వయాన్వితం॥ అ-
- 7 చ్ఛప్రభాభిరాపూణఃముక్తాహారస్య సస్తకం॥ చోళిమాలా [ం\*] తథా-
- 8 ప్యన్యా[ం\*]ముక్తాహారం సముజ్వలం॥ సువర్ణపాత్రమేకం చ ఊర్ధ్వపు-
- 9 ంద్రద్వయం శుభం॥ గంగమాంబాకృతో ధర్మో వైష్ణవైః ప్రతిపాల్యతా-
- 10 ॥ అత్రల్యైః భగవద్భక్తైర్ధ[ం\*]ర్షా పాలనకాంక్షిభిః॥ శకవర్షంబులు
- 11 ౧౨౬౫ గున్నేఁటి జ్యేష్ఠ శుక్ల ద్వితీయ్యయు రవివారమునాండు
- 12 గంగమహాదేవింగారు తమకు పుత్రపౌత్రాభివృద్ధిన్ని ఆయు-
- 13 షామామృత్యుసేధిన్ని ప్రతాపశ్రీ వీరనరసింహ్యదేవమహారాజా-
- 14 లకున్న దీఘాయుష్కృతుపుత్రావాప్త్యర్థము రాజ్యాభివృద్ధిగా-
- 15 ను శ్రీకూర్మనాథుని సన్నిధిని అఖండదీపహస్తప్రతిమన్ను న-
- 16 వరత్నాల మకుటమున్న ముత్యాలహారాలు ౭ పహిండికుడు-
- 17 క ౧ చోళిమాల ౧ ముత్యాలహార ౧ చిన్నాలు ౨ ఇవి సమర్పించి-
- 18 రి॥ ఈ ధర్మము తిరుపతి శ్రీవైష్ణవరక్ష॥ శత్రుణాపికృతోధ-
- 19 ష్ఠః పాలనీయ్యా మనీషిభిః ॥ <sup>1</sup>

No. 1190.

(A.R. No. 309 of 1896).

ON THE SAME PILLAR, NORTH FACE.

- 1 స్వప్తి శ్రీ [ం\*]శాకాబ్దే శృతిసింధునేత్రధణీసంఖ్యాన్వ-
- 2 తే మాగ్ధకే మాసే మంగళశుక్లపక్షదిపసే ఏకాదశీసం-
- 3 యుతే॥ వారే కాశ్యదినే నృశింహ్యనృపతేర(౦)ర్ధాంగలక్ష్మీ
- 4 ముదా గంగాంబా స్వమహారథస్య సుభగా సిద్ధ్యై ప్రదాతరచ్చపే॥
- 5 ధూపే రౌఢ్యమయేవసానసమయే కింబిత్ చత్రసం ద్వయం క్షీరం
- 6 సర్పియతం సమర్పితుమలం సిద్ధ్యై ప్రదాద్వింశతిం॥ ధేనూనాం దశ-
- 7 పంచ విక్రయవిధాదత్వాశ నిషాః పునః పంచైతే దశమల్ల-
- 8 సమ్మితమయ[ం] ని(౦)త్యం చ భక్త్యా హరే[ం\*]॥ ధూపకాలే చ కూర్మస్య
- 9 దివ్యకోలధరౌ ద్విజౌ॥ శ్రీపాదలు రెండు పద్మ మొగ్గల మా ౧ పద్మపు-
- 10 వులు రె౨ పహిడి మొవలితేకులు ౫ పహిడి రచనగరయలు
- 11 ర॥ విజనం స్వర్ణదండం చ ధారణే కొట్టినామత॥ జగనాథునిర-
- 12 తూమెండు ప్రసాదమున్న అప్పము ౧ విడియము ౧ జీతము గండమా ౧
- 13 విల్లపిల్లకోటికి తూమెండు ప్రసా[ద]ము అప్పము ౧ విడియము ౧ జీ-
- 14 తము గండమా ౧ జియ్యగారి అనంతునిర- ప్రసాదము తు ౧ అప్ప-
- 15 ము ౧ విడియము ౧ జీతము గండమ ౧ ఈమూపురకున్న ఇం-
- 16 తవటు శ్రీభండారమందు మల్లలు ము ౩౬ మాడలు పెటి-
- 17 న్నారు ఆచంద్రాకర్ణముగాను చెల్లింపగలారు॥

<sup>1</sup> The other half of this well known verse is omitted.

## No. 1191.

(A.R. No. 310 of 1896).

ON THE SAME PILLAR.

- 1 స్వస్తి శ్రీ [||\*]శకవ-
- 2 రుసంబులు ౧౨౭౧ నేటి వీరాచారీర నరనారసింహ్యదేవ విజ-
- 3 యరాజ్యసంవత్సరంబులు ౨౮ గు శ్రాహి ధను శుక్ల ఏకాదశి
- 4 మంగళవారమునాండు । కొమ్మిదేవమ్మంగారు తమకు ఆ[యు\*]షా
- 5 మ్యాథ్మముగాను ఉభయదీపాలందు వట్టంగారు । ఈ దివ్యకో-
- 6 లలు రెండును తొరెసింగునాకు । అప్పలపురా ఈ తొరసిం-
- 7 గాయకు ప్రసాద తు ౧ అప్పము ౧ విడియ ౧ జీతము గండమా ౧
- 8 అప్పలపురాకి ప్రసాదము ౧ అప్పము ౧ విడియము ౧ జీతము-
- 9 గండమా ౧ ఈందులకు శ్రీకూమ్మనాథుని శ్రీబండారము-
- 10 నందు పెట్టిన గండమాడలు ౩౮ చిన్నలు ౪ ఈ దీపన-
- 11 కు నెఱి నిత్య అడ్డ ౧ ఈ లెక్కను పెట్టిన మొదలు ౨౧ ఈ దత్త-
- 12 ము అచంద్రాకర్మముగా చెలింపుంగలారు ఈందులకు తిరుప-
- 13 తి శ్రీవైష్ణవగత్త శ్రీశ్రీశ్రీ [||\*] ముప్పండ్రు శ్రీవైష్ణవనాయ-
- 14 కులు యెత్తంగలారు ఒఖ కుండ్ల ౧ కంస్తాలి నాయకు-
- 15 లు ముప్పురున్న ఒఖ కుండ్ల ౧ అప్పననంబింగారు మంచ్చి-
- 16 నంబింగారు ఒఖ కుండ్ల ౧ చిన్నముఖేయవారు ఆం-
- 17 డమ్మంగారు అప్పలంగారును ఒఖ కుండ్ల ౧ [||\*]

## No. 1192.

(A.R. No. 311 of 1896).

ON THE SAME PILLAR.

- |                                |  |
|--------------------------------|--|
| 1 శాలివాహనశకేగతాబ్దే ౧౭౮౮ అగు- | 7 శ్రీవీక్రమదేవుమహారాజులు.             |
| 2 నేటి క్రోధననామ సంహృత్సర ఆ-   | 8 ంగారి ద్వితీయ్యపుత్యలమ- <sup>1</sup> |
| 3 శ్వేజ శుద్ధ ౧౫ మి సౌమ్యవాసర- | 9 యిన శ్రీకృష్ణచంద్రదేవుమహా-           |
| 4 మందు శ్రీశ్రీశ్రీకూమ్మనాథ-   | 10 రాజులుంగారు అనే మేము హా-            |
| 5 స్వామివారి చరణసన్నిధికి జయ-  | 11 జరులమై శేవిస్తిమి ॥                 |
| 6 పురంలేటు జమీదారుగారయ్యను     |  |

## No. 1193.

(A.R. No. 312 of 1896).

ON THE SEVENTEENTH PILLAR IN THE SAME MANDAPA, EAST FACE.

- 1 శకవరువంబులు ౧౨౫౩ అగు నేటి మేష క్రిష్ణ గురు-
- 2 వారమున శ్రీకూమ్మనాథుని భోగపరీక్షలు శ్రీన-
- 3 రసింహ్యదాసుపండితుల అధికారమున శ్రీరామా-
- 4 నుజజీయ్యంగారుకు పగవనము తూఱుపున పా-
- 5 లచెట్టుతోడి తోంటకు కాలోచ్చిత మూల్యము పెట్టి వి-
- 6 ళ్లి శ్రీకూమ్మనాథునికి శ్రీబిండ్లవనము చేసిరి ఈ బ్రిందా
- 7 వనము చేశడి ఈడ్డలు శ్రీవైష్ణవులకున్న ప్రపా-

<sup>1</sup> There is a star engraved before అమ.

- 8 దకూడు తూములు రెండు ౨ ఆచంద్రాకర్కాస్థాశుగాను
- 9 చేలేడిఅటుగాను శ్రీభండారముణకు తొమ్మిది మా-
- 10 డలు కట్టుపెట్టి పడసినారు. ఈ ధర్మము చెప్పలుటకు
- 11 తిరువతి శ్రీవైష్ణవమరత్న || శ్రీశ్రీ || వండ్ల మునిం మా-
- 12 నివరం య్యెతిరాజరాజం వేదత్రయం త్రివిధదండప-
- 13 దగ్రహీతం [||\*]రామానజం(1)సకళవాదనివారశస్త్రం శాఖా-
- 14 సహస్రసరసీవనమ త్తభింగం[||\*] ఏవంబ్విధమైను-
- 15 న్ను శ్రీఎంబేరుమానారు తీర్తకరులైన శ్రీరామాను-
- 16 జజీయ్యంగారి సమప్పణ || శ్రీ [||\*]

**No. 1194.**

(A.R. No. 313 of 1896).

ON THE EIGHTEENTH PILLAR IN THE SAME MANDAPA, WEST FACE.

- |   |  |
|---|--|
| 1 శ్రీసకవరుసంబులు ౧౩౭౭ అగు నేటి         | 10 ఇనటుగాను   క ఊసికగోశ్రుండు అభన            |
| 2 భాద్రపద సుధ తితి ఆ సనివరన   వీరశ్రీ-  | 11 వలభయ్యగారికి   పురువద్దత్తము ఖి-          |
| 3 గజపతి గణదేస్వర ప్రతపకపి శేస్వర-       | 12 ల[మై]నది ఊధరింపి   వాతమరిబం-              |
| 4 దేవంకర విజయరజ్యసమస్థ ౨౫ స్రాహి క-     | 13 ధలోను   పుతెండు త్రేత్రము   ప్రసద-        |
| 5 లింగపరోక్ష శ్రీకుండ్ల శేస్వరమహాపాత్ర- | 14 ము తుముండు   ఆచంద్రాకర్కాస్థాహిగా ఊ-      |
| 6 ని అధికరన   భోగపరీక్ష చెంగమనభని అ-    | 15 ండగలదు   ఇ దత్తము తిరువతి                 |
| 7 దిట్టానమందు   కుండ శేస్వరమహాపత్రుని   | 16 శ్రీవైష్ణవరత్   స్వదత్తం పరదత్త-          |
| 8 ఆయుస్యకామధర్మము సిధిగాను శ్రీకుమనా-   | 17 ౦ వ ప హ రేతు వసుంధరీ[  *]శస్తివహనహ-       |
| 9 భునికి   ప్రతిదినము వవిత్రములాగి అ-   | 18 సని విష్టయా జాయతే క్రిమి[  *]శ్రీశ్రీశ్రీ |

**No. 1195.**

(A.R. No. 314 of 1896).

ON THE NINETEENTH PILLAR IN THE SAME MANDAPA, EAST FACE.

- 1 ప్రతాపవీర శ్రీనరనారసింహ్యదేవస్య ప్రవర్ధ(=)మాన విజ-
- 2 యరాజ్యసంవృత్తి ౨ శ్రాధ | రిషభ శుక్ల పౌన్నమి సోమ-
- 3 వారమున | శ్రీకూర్మనాథుని భోగపరీక్ష నరసిం-
- 4 హ్యదాసుపండితుల అద్దికారమున నరసింహ్యపురా-
- 5 న [మా]రుమజీ తనకు ఆయుష్క మ్యాత్థముగాణు శ్రీకు-
- 6 మ్నానాథునిగ పెట్టిన మోదాలు ౨౫ | అఖండదీపము ౧ || ఈ
- 7 ధర్మముణకు తిరువతి శ్రీవైష్ణవమరత్న || శ్రీశ్రీ ||

**No. 1196.**

(A.R. No. 315 of 1896).

ON THE SAME PILLAR.

- 1 స్వస్తి శ్రీ [||\*]శకవరుషంబులు ౧౨౭౭ గునేటి ప్రతాపవీర-
- 2 భాణుదేవర ప్రవర్ధమాన విజయరాజ్యసం[వ\*]త్సరంబులు ౩
- 3 శ్రా ఈ భాద్రాపద శుక్ల ప్రతిపదా సండితవారమున శ్రీకూర్మ-
- 4 నాశనిగ అఖండదీపము ఒకగంటికి డాకలాన కూనపనాయు-
- 5 ండు తన కొడుగ అస్యవనాయునిగ అద్దిష్టముగాను పిరీయ్య గో-



- 6 విందబోతుని కొడుకొ కొమ్మనబోతుని గోచరాన ఆచంద్రస్తాళు-
- 7 గా చెల్లుటకు పెట్టిన మోదాలు ౨౫ ఈ దీపానకు సంవత్స-
- 8 రక్షణిని నెతు పు ౧ పదిపందుము[నె] ౧౫ పోయంగలాండు
- 9 ఈ దత్తము తిరుపతి శ్రీవైష్ణవర[క్ష] శ్రీశ్రీశ్రీ[||\*]

No. 1197.

(A.R. No. 316 of 1896).

ON THE TWENTIETH PILLAR IN THE SAME MANDAPA, EAST FACE.

- 1 శాకాబ్దే రసపాణినేత్రధరణీసంఖ్యాన్వితే చైత్రకే మాసే
- 2 శుక్లయుగే దినే ప్రతిపది శ్రీసూర్యవారాన్వితే । ప్రాదాత్ బాల-
- 3 సరస్వతీతనుభవా శ్రీకూర్మనాథాయ సా హ్యోతాంబా పు-
- 4 డిశాసిపారవసతిష్ఠన్నిమగమాత్రం వసు । శ్రీవత్సగోత్యా
- 5 చ తయా ప్రదత్తమేతత్సువణ్ణం పరవణ్ణపుణ్ణం [||\*]ప్రత్య-
- 6 గ్రహతుగ్రామ్యపురాధినాథ స్త్యఖండదీపాయ పర[||\*] చిరాయ ।

No. 1198.

(A.R. No. 317 of 1896)

ON THE SAME PILLAR.

- |   |  |
|---|--|
| <ol style="list-style-type: none"> <li>1 శాకాబ్దే గుణ్యలవహ్నివసుధా-</li> <li>2 శంఖ్యాయుతే వత్సరే(1)మాఘే మా-</li> <li>3 సి చ వంచమీగురుయుతే కుంభే శ్చితే భా-</li> <li>4 సగరే । వీరశ్రీకపిలేంద్రరాజతిలకాభీ(౦)ష్టా-</li> <li>5 ళ్లేసిద్ధ్యై సదా(1)త్రైలాదానకరప్రసం-</li> <li>6 గ్గశమనం త్వాచంద్రమాతాగకం ౧ ।</li> <li>7 కపిలేంద్రమహారాజ్యే వత్సరే చ</li> <li>8 ప్రజావతో । కళింగనగరాధ్యక్షో హే-</li> <li>9 మహాస్థరపి శుభా । ౨ శ్రీకూర్మనా-</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>10 ధపరిచారకరతణాయ లోకోపకార-</li> <li>11 కమిదం పరలోకసాధ్యం త్రైలాభిధానమతి-</li> <li>          దుపగ-</li> <li>12 రకర్మ తాభ్యాం త్యక్తం కళింగనగరప్రతి-</li> <li>          పాల-</li> <li>13 కాభ్యాం । ౩ తతో దీపత్తమధున దేవతా-</li> <li>          నాం చ స-</li> <li>14 నికౌ[  *] కోశే శ్రీకూర్మనాథస్య దీ-</li> <li>15 య్యతే దీపమూల్యకం । ౪ । [  *]</li> </ol> |
|---|--|

No. 1199.

(A.R. No. 318 of 1896).<sup>1</sup>

ON THE SAME PILLAR, NORTH FACE.

- 1 <sup>1</sup>స్వస్తి శ్రీ [||\*]శకవషాంబులు ౧౩౭౩ అగునేంట్టి ప్రజాప-
- 2 తిచంప్వచర మగ శుక్లపంచమి గురువారనను
- 3 కళింగపరిక్షలు హేమకరా పాత్రుండును రవిచా-
- 4 సపతూనాయుండును ఇద్దఱున్ను శ్రీకూర్మనాథదే-
- 5 వరకు యిరువభవనుపూట్లు క్షేత్రము భండర-
- 6 న కలంపి గ్రామనకు నున్యవిడిచిరి । స్వదత్తం
- 7 వా పరదత్తం వా యో హారేత వసుంధరా । షష్టి-
- 8 నరునస[హ\*] । శణి విషాయాం జాయణే । కిమి ।

<sup>1</sup> This inscription is a Telugu version of A.R. No. 317 of 1896, above. The figures of a crescent and the sun are engraved at the end.

**No. 1200.**

(A.R. No. 319 of 1886).

ON THE TWENTY-FIRST PILLAR IN THE SAME MANDAPA, EAST FACE.

- 1 స్వస్తి [॥\*] శకవరుషంబులు ౧౨౬౨ గునేంటి ప్రతాప
- 2 వీర నరనారసింహ్యదేవస్య ప్రవర్ధమాన విజయరా-
- 3 జ్యసంవృత్సరంబులు ౨౩ శ్రాహి కుంభ శుక్ల ప్రతిపద
- 4 బుదవారన శ్రీకూర్మనాథనికి పాటునూరిపిటి ముక్తమ
- 5 దామి నేని కొడుకు అనంతమనేండు ఆనంద్రాకగముగా అ-
- 6 రదీపానకుం బెటిన గొఱియలు ౨౫ యీ ధర్మువు తిరుపతి
- 7 శ్రీవైష్ణవరక్ష [॥\*]

**No. 1201.**

(A.R. No. 320 of 1896).

ON THE TWENTY-SECOND PILLAR IN THE SAME MANDAPA, EAST FACE.

- 1 శ్రీశకే వేదశైలేతిశతిపరిమతే । [మూ]ధ-
- 2 వీమః శతిథ్యాం పంచమ్యాం భానువారే । గౌరవ-
- 3 కులమణి । కుమనాథస్యపురియాం । హీరా-
- 4 దేవీ చ మా(ః)తా । భవతు భువిపితా । యశ్చ
- 5 గోవింధదసా । శ్రీమాసనాగశ్యగోత్రే విచర-
- 6 తి దధునా(ం)వోతకలే ద్విభాగే । డోళామండ-
- 7 పనిమాణం సాక్షాదాచంద్రతారకం । మ-
- 8 ధ్యానకల్పవృక్షోయం । సింగనాఖ్యో గుణాకరః<sup>1</sup> [॥\*]

**No. 1202.**

(A.R. No. 321 of 1896).

ON THE SAME PILLAR, NORTH FACE.



- |   |  |
|---|--|
| <ol style="list-style-type: none"> <li>1 శ్రీశాలివాహన శక సంవృత్సరములు</li> <li>2 వెయ్యేడు నూటాముస [దా]రు వెళగను ప్రె<br/>మోదూ-</li> <li>3 తహాయన వైశాఖశుద్ధ తృతీయాకశుభది-</li> <li>4 నమున ముగశీవనక్షత్ర మేషలగ్నమునందు</li> <li>5 శ్రీకూర్మనాయక శ్రీపదములు సంతతంబును<br/>లు-</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>6 జజరించుమనుచు చామలసీతారామమ-</li> <li>7 హీనురునకు ముత్యగోత్రభవుడు మండల</li> <li>8 తంమంన్న సుందరపురవృత్తి సూర్యసో-</li> <li>9 ములెంత్తగాలముందు రంత్తవర్య[ం*]తము</li> <li>10 నాత్మపుణ్య కిరులలర నొసగె । శ్రీ</li> </ol> |
|---|--|

**No. 1203.**

(A.R. No. 322 of 1896).

ON THE TWENTY-THIRD PILLAR IN THE SAME MANDAPA, NORTH, WEST AND SOUTH FACES.

- 1 స్వస్తి శ్రీ[॥\*]శాలివాహనశకే గతాబ్దాః ౧౬౮౫ కాంక్రా
- 2 శ్రీమతూకమవురే సమస్తభువనఖ్యాతే మహాయత్నతః
- 3 శ్రీరామం నిజలక్షణేన సహితం కర్తుం మహావైభవాత్ [॥\*]

- 4 శ్రీరామానుజలక్షణస్య సుతనోభాక్త్యాశు కూర్తాలయే
- 5 సర్వైశ్వర్యయతే సమస్తశుభదే లోకైకనేత్రోత్సవే । ౧
- 6 శ్రీమద్భావ్యకులాభిసోమసుమహావేదాంతవర్యస్సదా
- 7 స్వాచార్యైకమనాస్సమవ్రగుణయక్ శ్రీమత్స్వభాన్వా(౦)హ్వాయే [\*]
- 8 వషే మాసి చ జేష్ఠసంజ్ఞని నిజే చిత్తాభ్యుత్తే శుభే
- 9 శ్రీమత్సద్దశమీదినే శుభకరే వారే చ సోమస్య వై । ౨
- 10 సర్వోత్కృష్టమపూర్వవస్తునిచయైః కృత్వా ప్రతిష్ఠాం శుభాం
- 11 తత్పూజాదిమహేమాత్సవం సమతనోత్సరీతిపృథ్వే సదా ।
- 12 పూర్వం మహారాష్ట్రజనైహృతోభూ । త్సామిత్రారార్యా-
- 13 గ్రతపవదుషైః । తదాప్రభృత్యేవ స రామదేవః । మ-
- 14 హేమాత్సవస్థోపి బభౌ నకహిచిత్ । ౧ । విజ్ఞాయ తద్వేదవి-
- 15 దాం పరిష్ఠా । వేదాంతవర్యప్రకరోత్ప్రియత్నం । శ్రీలక్ష్మ-
- 16 ణస్యాపి కృతౌ శుభాయాం । సమస్తరాజన్యవరైరసా-
- 17 ధ్యం । ౨ । శ్రీశంకరాఖ్యం రథకారమాశు । సమాంహ్వాయా-
- 18 మాస సురామతీథాత్ । తేనైవ సర్వోత్తమశిల్పిసంవి-
- 19 దా । స కారయామాస సులక్ష్మణాకృతిం । ౩ ।  రాయా-
- 20 చార్యకృతానాదౌ । శ్లోకాన్ లిఖితవానహం । తతోమద్రచి-
- 21 తాః పద్యాః । లిఖితం చ్చాంధ్రీభాషయా<sup>1</sup> । ౧ । ఆదిన్యాధ్యులఘు-
- 22 పతిని రామానుజమ్భుమిపుత్రి । నైదిన్కొదంబున సితగిరి-
- 23 న్నిల్వినం తన్నహారాష్ట్రోల్ దాశామిత్రశరగొనినన్రూఢిగావింస్ప భా-
- 24 వ్యం । వేదాంతాచార్యులు మగిడి దా వేడకలో జేయుమంన్నన్ । ౨ ।
- 25 కాకుఠవంశజానుజ । చేకొని హరిభక్తులెల్ల సేవించుటకై [\*]
- 26 శ్రీకూర్తక్షేత్రంబ్బున । వాకలపుడిశంకగరుండ్డు వరుస సృజం-
- 27 చ్చెనూ । ౩ । అరయగ శాలివాహన శకాబ్దములుర్వి పదారుమూలకపై
- 28 విరపుగ నెన్పదేను గతియించిన వెనక స్వభానునామవ । త్సరనిజ-
- 29 శుక్రశుద్ధమున సాధకమా దశమిన్చుగాంకవా । సరమున చి-
- 30 త్రయండ్లు నతిసౌఖ్యతసల్పిరి పూజ లక్ష్యులనూ । ౪ ।  శ్రీకూర్తే-
- 31 శ్వరుసాక్షిగ । మాకిచ్చిన భూమి కలదు మహి నెవనైనన్ । బూక-
- 32 రమున లేదనినను । చీకాదని నడుపవలయు తీతిపతులైనను<sup>2</sup> ॥
- 33 తొలుతనురాయాచార్యులు । వెలయగ శ్లోకములుజెప్పె వెనుకను ప-
- 34 ద్యం । బ్బులు నే తెలుగునజెప్పితి । సలలితకవి జదివి రెంట్రిజాడలనెంచ్చు-
- 35 నూ । ౬ । పరగనీరాతి పడమటిపలకయండ్లు । పజ్జి తడబడి చెప్పి-
- 36 యు పంక్తి మగిడి । చెకినాడను నను కింద్దసేయ వలదు । కలవుచేత-
- 37 ప్పులని మది తెలియవలయు ॥ ౭ ॥ విగ్రహంబు చేసి వెలయంగ్గ పద్య-
- 38 ముల్ । జెప్పి స్తంభమునను చెకినాడ । యొప్పతప్పలుంన్న నుత్తములగు-
- 39 వారు । సంక్షుతించ్చవలె నసంహ్యపడక । ౮ । జగద్గురవేనమః । శ్రీ [\*]
- 40 ఆదిన్యాద్వై రఘుపతిని రామానుజా భూమిపుత్రి । నైదిన్ మోదంబ్బున సితగిరిన్ నిల్పి-
- 41 సంత్తా మహా । రాష్ట్రోల్ దా శామిత్ర శరగొనినన్ రూఢిగావింస్ప భాష్యం ।
- 42 తొలిపద్యంలొ ఆక్షరసంధు తెలియనివాకి[౯] తెలిసేటందు కీమూడుచరణములు
- 43 మల్లి పాల్లులు విడ జెకినాడను #

<sup>1</sup> Above the line is found the following in small characters :—యా వచనం ప్రక్షిప్తం.  
<sup>2</sup> The figure of a lamp stand is engraved here.

## No. 1204.

(A.R. No. 323 of 1896).

ON THE SAME PILLAR SOUTH, EAST, NORTH AND WEST FACES.

- 1 స్వస్తి శ్రీశాకవషే మణిశశిరవిగే శ్రావణే శుక్లపక్షే ప-
- 2 ంచ్ఛమ్యాం జీవవారే కమతపురపతేరక్షయాగారమధ్యే[\*]
- 3 దోసాదిత్యస్యసూనుః ప్రబలగరుడనారాయణాఖ్యస్య
- 4 దేవః ప్రాదాదాచంద్రతారం సముచితసువనం సర్వస-
- 5 ంపుత్యమృద్ధ్యై । వందివ్రాతనిరం తైరప్రతిషతస్సూజ్యేద్యశ-
- 6 సంహతిష్విరశ్రీనరసింహ్యదేవనృపతే స్సాంబ్రాజ్యస-
- 7 ంవాహకః । ప్రత్యర్థిక్షితిపాలపక్ష్యదృశాం వైభవ్య-
- 8 దీక్షాగురుః శ్రీనారాయణదేవ ఏష జయతి ప్రఖ్యా-
- 9 తదోష్విక్రమం ॥ దశపలియరాణాం వైవేద్యం సమర్పణక-
- 10 ల్పితం ద్విదశసహితం తాంబూలానామపూపదశద్వయం[\*]
- 11 తదుపకరణైన్నానారూపై స్సమప్పితమన్వహం కమ
- 12 తసతయే విశ్వామత్త్యస్తృతాయ సమప్పితం ॥ స్వస్తి శ్రీ [||\*]
- 13 శకవరుషంబులు ౧౨౧౯ గునేండు వీరశ్రీనరసింహ్యదే-
- 14 [వ\*]స్య ప్రవర్ణమానవిజయరాజ్యసంవత్సరంబులు ౨౩ గు
- 15 శ్రాహి క కాటక శుక్ల ౫ గురువారమున శ్రీకూమ్మనా-
- 16 భుని శ్రీభండారమందు । దోసాదిత్యదేవని కొడుకు అవుచు-
- 17 న్ను భుజబకభీమ గరుడనారాయణ దేవపడిరాయలు
- 18 రాత్రింట్టి ధూపానం త్తరమ నారాయణభోగమున ఆరసించ్చు
- 19 మడపండ్లు ౧౦ పాయసముతలియలు ౭౮ వడములు ఈరువై
- 20 పానముకలశలు ఏను వి డ్యాలు ఈరువఈ ఈంత్తవట్టు ఆచంద్రా-
- 21 కకాఫాయిగా చెల్లుటకు పెట్టిన గండమాడలు ౮౦ ట్టికి వడియలా-
- 22 న సరియక్షేత్రము విల్చి పెట్టినాండు ఈ పాయసమునకు పెట్టిన
- 23 మోదాలు ౨౫ అఖండదీపము ౧ ట్టికి పెట్టిన మోదాలు ౨౫ గా మోదాలు
- 24 ౫౦ ఈచ్చిన ఈతనికి ఆయురారోగ్యైశ్వర్యైభివృద్ధిగా చెల్లం-
- 25 గలయది ॥ ఈ ధమ్మ[\*]వు తిరుపతి శ్రీవైష్ణవనాయకులులో
- 26 పైన పంచాధుల రక్ష ॥ కింపూరుషాస్సురపతేరివ చంద్ర
- 27 మాలిప్రాతేయకుందకుము దేందుసమాసకీర్త్యే । నారాయ-
- 28 ణాఖ్యపడిరాయ తవప్రశస్తిం । గాయంతి వందినికరా శ్రవణాను-
- 29 కూలం ॥ ఈ ప్రసాదములోను చెల్వడి మన్నణలు । అధికారులుకు కు ౨
- 30 వడము ౧ । శ్రీవైష్ణవ నాయకులకుకు ౩ । వడము ౧ అ ర ॥ స్తనాపతు-
- 31 లుకు ౨ వడము ౧ । సంజ్యరులు వడము ౨ । ఏకకి శ్రీవైష్ణవులు
- 32 కు ౧ ఆ ౧ వడము ౧ । గంగధరపండితులు కుంచ్చలు రెండు వడము-
- 33 ఒక్కండు కాళింగనాయకులు కుంచ్చరెండు వడము ఒక్కండు శ్రీక-
- 34 [ర\*]ణాలు వడము ఒక్కండు విద్యమంత్తలు వడము ఒక్కండు పా-
- 35 త్ర వడము ఒక్కండు ఈంత్తవట్టు ఆచంద్రాకాక[\*]స్తఈగాను చె-
- 36 ల్లంగలయధి । ఈ మన్ననలు ఎవ్వరు హరింతురు వారు మహాపాత-
- 37 కము 1

<sup>1</sup> The inscription is left unfinished. A separate line below reads :—  
స్తనాపవారి సనుముతముణ అసకి గార్లు ౩౦.

## No. 1205.

(A.R. No. 324 of 1896).

ON THE TWENTY-FOURTH PILLAR IN THE SAME MANDAPA, EAST FACE.

- 1 స్వస్తి శ్రీ [||\*] శాకాబ్దే రవిఖాణసాగగయు తే పాషాదిశుక్లే దినే వీరశ్రీ-
- 2 వరభాను దేవనృపతి [ః\*] శ్రీకూర్మనాథయ హి [||\*] వీరశ్రీనరసిహ్యదేవ
- 3 నృపతేశ్చాయాంచ గంగాంబికా(॥)చ్ఛాయాం దీపకళాధరాప్రీతకరాం ప్రాదా-
- 4 త్ప్రీతాపాన్నతః ॥ వీరశ్రీభాను దేవస్య ప్రవర్ధమానవిజయరాజ్యత్పతి-
- 5 యాంకే- మకరస్థేరహా పాషే శుక్లప్రతిపది భృగువారే శ్రీమతే కూ-
- 6 ర్మనాథాయ శ్రీవీరభాను దేవనృపతి [ః\*] స్వాభీష్టావాత్తయే నిరం-
- 7 తగాఖండప్రదీపప్రజ్వలనాయ ఏకైకదినంప్రతి భోగపురే ఆ-
- 8 డద్వయగవ్యపుతప్రదాపనాయ ఏకదవిసయే తోటిగ్రామే ప్రీహిభూ-
- 9 మిమద్యే అదరామాఖే వాటికత్రైయ్యం మాణద్వయం ఆడద్వయ-
- 10 ంచ్య చతుది-తు సుద(రి)శనాంకితశిలాప్రతిష్ఠాపనం కృత్వా క-
- 11 లింగపరీక్షస్య పురుసోత్తమజయ్యనస్య వెవరణకాలే భోగప-
- 12 రీక్షకస్య నారాయణమహాసేనాజితరథికారే ద్వారనాయకస్య కేశవ-
- 13 నాథపండ్రితస్య హస్తే ఆజ్ఞపురస్వరం ఆచంద్రాకర-దత్తం ఏతత్
- 14 దీపప్రజ్వలనం కాలింగనా[య\*]కైః కరణీయ్యం భదం శ్రీకాయ్యజాతం శ్రీ-
- 15 వైష్ణవజనైస్సంగక్షణీయ్యమితి శ్రీ శ్రీ శ్రీ [||\*]

## No. 1206.

(A.R. No. 324-A of 1896).

IN THE SAME PLACE.

- 1 శ్రీ కండ్డాళాన్వయవాధి-చంద్రుడను రంగ్గాచా-
- 2 ర్యపుత్పండ్ల గోవిందాచార్యల కృష్ణమార్యను-
- 3 తసాధ్వీరాగమాంబ్యాఖ్యకానందప్రాణసఖుండ్ల
- 4 వైష్ణవుడ అంబ్నా[ం\*]గారునాముండ్ల సచ్చంద్రజ్ఞం-
- 5 డ్లను శేషభూధరనివాసా శ్రీనివాసా హరీ ॥

## No. 1207.

(A.R. No. 325 of 1896).

ON THE TWENTY-FIFTH PILLAR IN THE SAME MANDAPA, SOUTH FACE.

- 1 స్వస్తి శ్రీ [||\*] శకవష[=]\*ంబులు ౧౩౦౧ అగునేంటి కాత్తిక కృష్ణ దశమి-
- 2 ని గురువారమున స్వప్నైశ్వరమహాపాత్రుల కొడుకూ పాత్ర శంకర-
- 3 జయ్యనంగారి దత్తము ॥ శ్రీకూర్మనాథుని ఉభయధూపాల-
- 4 యందును చావరకొల్పు ఒకకంటికి కొల్వును శ్రీభండారమం-
- 5 దును పద్మనిధి గండమాడలు ౨౦ పెట్టి క్రయముగాం గొనిపెటి
- 6 ఈ దత్తము ॥ కత్తులభూమాసాని ఆచంద్రాకర-స్థాళుగాను కొల్వ-
- 7 ంగడ్లు ఈ కొల్వునకు ॥ నగరను ప్రసాదము తూ ౧ అప్పాలు
- 8 ౧౫ విడియారు ౩౦ జీతము గండమా ౧ ఈ దత్తము శ్రీవై-
- 9 ష్ణవరక్ష శ్రీ శ్రీ శ్రీ [||\*]

**No. 1208.**

(A.R. No. 326 of 1896).

ON THE TWENTY-SIXTH PILLAR IN THE SAME MANDAPA, NORTH FACE.

- 1 స్వస్తి శ్రీ [॥\*]శాకవహణ[०\*]బుబు గంకం అగునే . . . . .
- 2 నరసింహ్యదేవస్యపతేస్తాత్తీయ్యకేంకే ఘటామాసే బ్రహ్మదినే . . . . .
- 3 హితే స్వప్నేశ్వరస్య ప్రియా । మగ్ధాఖ్యా కమ[తే]శ్వరస్య పురతః ప్రాదాదఖండ  
. . . . .
- 4 దీపం వంచితసిద్ధయే ప్రతిదినం కల్పాంతమత్యుజ్వలం । వీర . . . . .
- 5 సింహ్యదేవస్య ప్రవర్ధమాన విజయరజ్యసంవత్సర . . . . .
- 6 ంకే చిహస్యమాసే కుంభశుక్లతితీయాయాం గురువారే . . . . .
- 7 గపరీక్షక మహాపత్ర శ్రీస్వప్నేశ్వరాజ్యనాంకస్య భార్యయాం . . . . .
- 8 వ్యశ్రీకూర్మనాథదేవస్య సంనిదౌ అపాలారాత్రం అఖండదీప . . . . .
- 9 లయిత [ర] దత్తపవర్షసంఖ్య మల్లమాశక్త్యస్య ద్విగుణవ్యవస్థ . . . . .
- 10 డమాధాష్టాదశ భవంతి । ఎషా ప్రతిమాసం పదుకా ఏక చిహ్నుకత్రయా[వ్య] . . . . .
- 11 స్థయా ఏకప్రిన్వత్సరే మాధత్రయం అష్టా చిహ్నుకాని ద్వే పాదుకే చ వృద్ధి . . . . .
- 12 తి । అస్య(ః) ప్రతిదినం ఛాండారాగారే దాతవ్యజైలాధ్యైకవ్యవస్థ[యా] . . . . .
- 13 న్వత్సరే ఖారిచతుష్టయ దశద్రోణపరివితం తైలంభవతి । అస్య ఏకైకపాద . . . . .
- 14 డద్వయద్వయవ్యవస్థయా మాడత్రయం పట్టిహ్ను కాని । [వి]వశరావస్య పదు . . . . .
- 15 యం । దీపదశయా చిహ్నుకద్వయం । ఏవం సంభూయ మాధత్రయం అష్టా చిహ్ను  
కాని . . . . .
- 16 దు [మ్] । అనయా వ్యవస్థయా వీర [ః\* ] స్థాపితః ॥

**No. 1209.**

(A.R. No. 327 of 1896).

ON THE SAME PILLAR, SOUTH FACE.

- 1 స్వస్తి శ్రీసాకవహే మునినయనక రత్నామితే జ్యేష్ఠపక్షే శుక్లే ప్రా-
- 2 దాస్తృతీయాయుతగురుదినసే శ్రీపతేః కూర్మమూర్తే[॥\*]
- 3 దీపాయాఖండీతాయ ప్రదతే గుణవతీః పంచవింశత్యనూ-
- 4 నా ధేనూ[ః\*]శ్రీకూచనాయ్యః కృతవివిధమఘో రామదాసాభిదా-
- 5 నః [॥\*]

**No. 1210.**

(A.R. No. 328 of 1896).

IN THE SAME PLACE.

- 1 స్వస్తి శ్రీ [॥\*] సకాజ్ఞే శశిసింధునేత్రధరణీసంఖ్యాన్వితే ద్వంద్వకే మ-
- 2 సే శుక్లదినే దశే శుభమయే పక్షే గవాం భాగ్గవే । ప్రాదాదాచంద్ర-
- 3 తారం క[మ\*]తపురపతేశ్చింగమాంబా సువారే వింశత్పంచే-
- 4 తిసంఖ్యం ప్రతిదినమతులం క్షీపమగ్రేప్రకాశం॥

**No. 1211.**

(A.R. No. 329 of 1896).

ON THE TWENTY-SEVENTH PILLAR IN THE SAME MANDAPA, NORTH FACE.

- 1 శ్రీమత్తుయ్యస్యసింహ్యభుతాపతేచాతుర్థకేంకే ఘటామా-
- 2 సే చ సితపంచమీగురుదినసే స్వప్నేశ్వరస్య ప్రిత । సీతా కుమ్మా-

- 3 విభోరఖండిత మహాదీపస్య తై ఇ లాడ్డక[ం] । బాతుం వింస్సతి మాడ-
- 4 కాంచ్యేనామదాల్ భండారశే హే సదా । శ్రీకూమ్మ[=]\* దేవస్య పుర ప్ర-
- 5 తిమాం దీపదరుణీం । స్వప్నైస్వగప్రియా సీత ప్రాదాదాచంద్రతార-
- 6 కం । స్వస్తి శ్రీ [||\*]శకవప[=]\*ంబులు ౧౩౦౨ అగునేంటి (1) వీరశ్రీనరసింహ్య-
- 7 దేవరా ప్రవర్ణమానవిజయరాజ్యసంవ్యాత్సరంబులు ౧౦ క స్రాహి కుం-
- 8 భ కృష్ణ గ గురువరాన । కళింగపరీక్ష మహాపాత్ర శ్రీస్వప్నేశ్వర-
- 9 జయ్యనంగారి భాయ్యే శ్రీసీతాదేవి తమకు ఆయుషామ్యథ్యము-
- 10 గాను శ్రీకుమనాభుని దివ్యసనిధిని అఖండదీపానకు ప్రాతిదిన-
- 11 మును అడ్యం దేసే నున్యకును శ్రీకూమ్మనాథుని శ్రీభండారానకు పత్నవి-
- 12 ధిపెటిన గండమాడలు ౨౦ దీపసహితంగా ప్రతిమ ౧ ఈ ధర్మ-
- 13 ముచెలింపను తిరుపతి శ్రీవైష్ణవరక్షః (1) స్వదత్తద్విగుణం పు-
- 14 ణ్యం పరదత్తానుపాలనం[\*] పరదత్తాపహారేణ స్వదత్తం నిష్కలం భ-
- 15 వేత్ శ్రీ శ్రీ శ్రీ [||\*]

**No. 1212.**

(A.R. No. 330 of 1896).

ON THE SAME PILLAR, SOUTH AND WEST FACES.

- 1 శాలివాహన శకశరదంబులును వేయెన్నూట త్రిదశకంబెలమ
- 2 రెండు వరప్రమోదూత సంహృత్సగ వైశాఖమాస శు-
- 3 క్లతదియ మరియు భానువారము మృగశిర-
- 4 ప్రసర నక్షత్రంబు రాశి మేషంబున రంమ్యము
- 5 గను శ్రీకూర్తనయకశ్రీపాదసన్నిధి దనర చామ-
- 6 తిసీతయకు వేద్య సుందరాపురవృత్తి ముందుగా ధ-
- 7 నంబు కోరి తా ఇచ్చి ధీరుడవని మాత్యగోత్రోద్భవ మం-
- 8 డ్దల తంమ్మన్న ఆరయంగ నిశ్య వంచామృతంబు శు-
- 9 భగుడై మిగుల భూసురవ[రు\*]ల్ బొగడంగ నభిషేక మొ-
- 10 నరించె భక్తితోడి అరయ సహస్రనామచణన చామ-
- 11 రంబును పంకణమును మరి ఘనసురంశియు . . [భ]గశేవల
- 12 షోడశోపచారసమేతమైన పూజలు సల్పె మాన్యడగు
- 13 చు ఆచంద్రతారాకాకమవనియెందున పుత్ర పా-
- 14 త్రాభివృధియై ప్రతియుడు యెనుచు విజ్ఞాన-
- 15 శాస్త్రంబు నెఱమి చదివిన భూసురేంద్రులు ఈ రీతి సం-
- 16 స్తుతింపు విని కృతాభుడనైతి నన్నేడు కలరా[ర\*] ధర్మ-
- 17 మిఠయెని వినుతించె ధాత వివిని । స్వదత్తాద్వి-
- 18 గుణం పుణ్యం పరదత్తానుపాలనం[||\*]<sup>1</sup>

**No. 1213.**

(A.R. No. 331 of 1896).

ON THE SAME PILLAR, SOUTH, EAST AND NORTH FACES.

- 1 శాశాబ్దే శశినేత్రబాణనాయనే త్వాషాడక్రి-
- 2 ష్టే తిశ్ సప్తమ్యాం కుకప్పినామా కమతపుర-
- 3 పతేః సూహసాగ్రణ్యమల్లః భోగయైకాయ

<sup>1</sup> The second half of this well known verse is omitted.

- 4 పర్యాప్తం చత్వారింశద్వినిషాఙ్కాణ్యపి గణ-
- 5 నయా త్వేక భోగాయ దీపం ప్రదాదాచంద్ర-
- 6 తారం సకలవిజయనోవా[ం\*]చ్చితాక్షణ-
- 7 సిద్ధైః॥ ప్రతప శ్రీపీఠనరనారసింగ్-
- 8 దేవంకర విజయరాజ్య సంవత్సర శ్రా-
- 9 యిని కకరణటక క్షిప్త ౭ రవివారే భోగపరీక్ష నరసి-
- 10 ంఘదాసు పంచ్యాంకర అధికారే । కుప్పిసాహసమ-
- 11 ల్లదత్త మద్యాన్న బే[ళా] ఉత్తరే భోంగైకై భాతు
- 12 తల్లి ౩॥ ఆపాలు పెటు ౧౦ గారలు పీఠ ౨౨॥ వపు ఆ ౧ వాణుక
- 13 టు ౧ ప భోగ ఆచాంద్రాక్షణస్తాఁళు హూఁళు భల్లిభాకై శ్రీభాండా-
- 14 రక్షైక డ్దిల్ల గండలు రం ప భోగభల్లిభాకై తల్లి ౨ కంసావి-
- 15 శ్య ర పాణిఢడిభాకై పితల్లిప్రతిమాకండరుకాపుజరి
- 16 ప ౧ । విచ్చు ౨ కరకవ్య ౨ ॥ అఖండదీపకై గాఁళు ౨౫ బెటి ప ౧ । ప భో-
- 17 గారు మన్నన । అధికారి సిష్టుకై భాతు కుంచ్చ ౧ । గార్యాలు మ-
- 18 సి ౧౫॥ వష్టమ ప్రకరణకై భాతు కుంచ్చ ౧ । గార్యాలు
- 19 మసికి ౧౫॥ స్తానాపతి ప్రకరణకై భాతు కుంచ్చ ౧ । గా
- 20 ర్యాలు మాసికి ౨ । ప్రదణత్వరభాతు పసపళు దుయికి కుంశ ౧
- 21 కాల్కింగ్సి ప్రకరణకై స । బ ।<sup>1</sup>

## No. 1214.

(A.R. No. 332 of 1896).<sup>2</sup>

ON THE TWENTY-NINTH PILLAR IN THE SAME MANDAPA, SOUTH, EAST, NORTH AND WEST FACES.

- 1 స్వస్తి శ్రీశాకవషేఁ శశిగుణరవిగే చాశ్వాయు-
- 2 క్కుక్షవక్షే మాసే కాంతేయతిథ్యాం సుర-
- 3 గురుదివసే కూర్మునాథస్య విష్ణోః [1\*] ప్రాదా-
- 4 త్ శ్రీంగ్గారభోగం దశయుగళయుగం ని-
- 5 వకమాచంద్రతారం శ్రీమచ్చాఘక్యవంశో-
- 6 దధితుహినక రాద్విశ్వనాథాభిధానాతు [11\*]
- 7 శ్రీమత్ జీయ్యనవిశ్వనాథమనఘం శ్రీకాయ్యమాశ్చయ్యకం
- 8 కృత్వా కూర్ముమ[హా]వపురీశ్వరస్య భగవత్ శ్రీంగారవారన్నిధేః ।
- 9 భూయాక్యో దనుజారివిక్రమజితస్సామంత్తమాడామణే ప్తస్య శ్రీ-
- 10 పురుషోత్తమక్షీతివతేః పుత్రస్య సంప్రత్యయే । స్వస్తి శ్రీ [11\*] శకవషణం-
- 11 భులు ౧౨౩౧ గునే[ట్టి] శ్రీజగన్నాథదేవగ విజయరాజ్యసంమ్యత్సరంబు-
- 12 లు ౩ గు శ్రాహి కన్య శుక్ల ౫యు గురువారమున శ్రీపీఠఖాణు దేవజీయ్య-
- 13 నంగారి వెహగణమునండ్లు శ్రీకూర్ముస్వామికి చాలుక్య చక్రవర్తులై-
- 14 న మానవ్యసగోతులు శ్రీపురుషోత్తమదేవజీయ్యసంగారి పుత్రుండై-
- 15 న శ్రీవిశ్వనాథదేవజీయ్యన దమకు నాయురారోవై శ్వ[య్య]భిత్రి-
- 16 డ్దియుం బుత్రపౌత్రసమిద్ధియుం గల్ల శ్రీకూర్మునాథుని మధ్యాహ్న-
- 17 సెజ్జభోగాన మేలుకాంచ్చిగరయా అవసరానంత్తరమున మడి ఆళ

<sup>1</sup> The inscription is unfinished. On the left margin of the record are engraved the symbols of a conch discus, tortoise on a pedestal and a lamp-stand.

<sup>2</sup> The first twenty-nine lines of this inscription and part of the thirtieth are published in *Epigraphia Indica*. Vol. V., p 35 f.



- 18 వల్లటమునకు మడి [అ]గటి ౧కై ముట్టి చంద్రనముద్ద ౧ పుష్పమా-
- 19 లలు ౨ ధూపదీపాలవధరించు వైవేద్యమారగించ్చు మడపడ్లు ౫ ని-
- 20 ండ్డి బియ్యము తూములు ౧౫ పిండ్డిపంట్టపపడ్లు ౨ కి గాయ్యలు ౪౦ట్టికి బి-
- 21 య్యము తూము ౧ విన్నులు తూము ౧ నెకు అడలు ౨ చెఱంగడ్డు పలము-
- 22 లు ౬ పడములపడి ౧౦టి పడములు ౨౦ సిరికి బియ్యము అడ్డలు ౩ మి-
- 23 న్దులు అడ్డలు ౩ చఱంగడ్డుపలము నెకు అడ్డమాన పానము కలశలు ౨౦ట్టికి
- 24 చఱంగడ్డు పలములు ౫ సాలుకలశ ౧౦ట్టి అడ్డ ౨ విడి ఆలు ౧౦ పోంకగ-
- 25 లు ౨౦ ఇంత్తపట్టు శ్రీంగ్గారభోగమునకు శ్రీకూమ్మన దండ్రుబాన చెఱు
- 26 డిగ్గిలి ఆచారభోగమున జలక్షేత్రము పాలము పుట్టు ౧౨ ఈందుల ఫల-
- 27 భోగము ప్రతి సంవత్సరమున చెల్లుటకు కాలాచిత మూల్యమున-
- 28 శ్రీకూమ్మనాథని భండారమునం బెట్టిన గండ మాడలు ౪౦ ఇ ధమ్ము-
- 29 పు శ్రీకూమ్మస్వామికి నాచాంద్రాకర్కాస్థానగా శ్రీవిశ్వనాథభోగము చె-
- 30 ల్లంగ్గలయది శ్రీవిశ్వనాథభోగాన ప్రసాదమన్ననలు భోగపరీక్షము-
- 31 ద్రకు కుంచ్చాలు ౨ గాయ్య ౧ శ్రీవైష్ణవ ముద్ర కుంచ్చాలు ౩ గాయ్యలు ౨ స్థా-
- 32 నాపతిమ ద్రకు కుంచ్చా ౨ గాయ్య ౧ ఎకాఖముద్ర కుంచ్చ ౧ అర్ధగాయ్య కా-
- 33 ల్లింగ్గముద్రకు కుంచ్చాలు ౨ గాయ్య ౧ వైష్ణవవేషాచారలకు పడము ౩
- 34 స్థానాపత్తివెషాచారలకు పడములు ౨ శాశంగివెషాచారలకు పడము ౨ శ్రీ-
- 35 విశ్వనాథదేవజీయ్యనంగారి శిష్టు మాంకగపెద్దింగారి కుంచ్చాలు ౨ గా-
- 36 య్య ౧ విడియము ౧ ఆచార్యులు అర్ధగాయ్య కా[డ]స్థానినాయకులు
- 37 అర్ధగాయ్య సంబార్యులకు గాయ్యలు ౨ దుభపరిచారకులు పడిఎడి-
- 38 వారికిం గాయ్య ౧ మడపల్లివారికి గ్రొంకగ అడ్డ ౧ గాయ్య ౧ అప్పలు
- 39 పండ్డిటి వారికి అర్ధగాయ్య కరాకాలి తిరుఫచ[ణ్ణ]పముగాయ్య ౧
- 40 కోవ్యకరణమును బండారువారుం గాయ్య ౧ శ్రీకరణములు గాయ్యలు ౨
- 41 నట్టడలు కుంచ్చాలు ౨ గాయ్యలు ౨ సానులకు గాయ్యలు ౩ దివ్యల
- 42 మైగాపుకొండికాఱులు గాయ్య ౧ మండ్లికుండు బొడిగలు గా-
- 43 య్య ౧ కైవారీ గాయ్య ౧ మానికాలు గాయ్య ౧ ఆసరికి గర ౧
- 44 ంగా ప్రయము కుంచ్చాలు ౧౪ [అ]బియము[తు3] గాయ్యలు ౨౫ పడములు [2]వి-
- 45 డిము ౧ నుంబో ఈ శ్రీభండారమునకు నిల్పుకుంచ్చాలు ౧౬[అ]తుము ౪
- 46 గాయ్యలు ౧౪ పడములు ౧౩ విడియాలు పానము కలశలు ౨ పాలకలశ-
- 47 ౧ చంద్రనము ఉండ ౧ పుష్పమాలలు ౨ స్వాదంత్రాంజరదత్తా[౦\*] వా యో హాశేతి
- 48 వసుంధరాం పట్టివేషసహస్రాణి విస్తామాం జాయతే క్రిమి[ః\*] ఈ ద-
- 49 మ్ముసమస్థ పంచాది రక్ష శ్రీ శ్రీ శ్రీ

No. 1215.

(A.R. No. 333 of 1896).<sup>1</sup>

ON THE SAME PILLAR, SOUTH, EAST AND NORTH FACES.

- |  |  |
|--|--|
| <p>1 స్వస్తి శ్రీః ॥ శాకే గ్రహేంద్విషుతమా-<br/>య-</p> <p>2 జి హేమశంభా (1) వపే విజృంభతి మ-<br/>థావధ</p> | <p>3 మాసి రాధే రాకాతిభౌ గురుది నే నిలభే చ<br/>కూమ-</p> <p>4 క్షేత్రేనఘే మహతి చక్షణింధుతీరే॥౧</p> |
|--|--|

<sup>1</sup> Compare No. 1285, below.

- 5 కౌండిణ్యగోత్రసంజాతో యాజ్ఞవల్క్యద్వి-  
జ్ఞో-
- 6 త్తమః లామాంబాగభాసంభూతో నుల-
- 7 గనుతమాభవః॥ గంగచ్ఛప్యధ శింగ్గో (1)
- 8 బ్రహ్మనాథ[ః\*] ప్రశస్తధీః అనంతపశ్యయ-  
స్యాసన్
- 9 అగ్రజో భూసుతోత్తమః॥ నాగాయ్యా అ  
బలత్త్వ
- 10 రుక్తాయా యతి యోషితాంతిస్పృణామపి
- 11 సాశ్వినాం భాతా య[ః\*] సుగుణోంన-  
తః॥ ౪
- 12 శ్రీ ॥ యస్య పుత్రో సాండురంగో  
గుణా క్షయవిన-
- 13 యాస్వితః[హ]మాఖ్య స్తుషా యస్యా  
సర్వ-
- 14 సౌభాగ్యశాలినీ॥ [౫\*] కామా[యా] య-  
స్య సౌభాగ్య-
- 15 శాలినీ సద్గణోజ్వలా । అనుత్తా యితి చో-  
త్పన్నే
- 16 పుత్రికే శుభలక్షణే॥ శింగూరిపంశకలశా-

- 17 ంబుధిపూణాచంద్ర(1) శ్రీవితలేశపదపంకజ-
- 18 నిత్యభక్తఃతిమాజీనామవిధితస్స మహా  
ప్ర-
- 19 తాపరాయో దదౌ రజితకాంస్యతులే ధ్వ-
- 20 జేభ్యః [౭\*] ప్రకల్పయా వితలదేవతా-  
యాః(1)పాదాంబు
- 21 జారాధనమస్వహం సఃప్రతాపరాయో జ-  
య-
- 22 తి క్షమాయాం శ్రీయాజ్ఞవల్క్య[ః\*] క్షితి-  
దేవవగ్యః॥
- 23 శకపవంబులు ౧౫౧౯ అగునేటి హేమ-  
శంబి-
- 24 సంవత్సర వైశాఖ శుద్ధ ౧౫ గు రజిత-  
తుల(1)కాంస్య-
- 25 తులాభారాలు ప్రతాపరాయండు తూ-
- 26 ంగన॥ తులాప్రదానేన సుపూజయాచ మృ-
- 27 ష్టాంన్నదానేన సువనదానై [ః\*]! సం-  
రాజితే విత్తలసే-
- 28 వకోయంప్రతాపరాయో జగతి ప్రసిద్ధః। ✨

**No. 1216.**

(A.R. No. 334 of 1896).

ON THE THIRTY-SECOND PILLAR IN THE SAME MANDAPA, EAST FACE.

- 1 రసాగ్నిసూర్యాన్వితశాకవషే ఆషాఢమాసేకర్కాదినే ద-
- 2 శమ్భాం । ప్రదత్తవాన్నేత్రమయం వితానం శ్రీకూ-
- 3 మ్మనాథాయ చ ప్రాలుభాపః॥శ్రీ శ్రీ శ్రీ
- 4 పట్టచంద్యసహితముగా చద్వలు[౭] మం-
- 5 జితేరం శ్రీహస్తము ఒం పటుత్రడు ఒం
- 6 చోనాంపక్షిసశ ఒం మాణిటిదేరా
- 7 విమనము॥ ఈ దత్తము తంబకు-
- 8 డంల ఎత్తు పలములు [౪]ం
- 9 వీరి దత్తము నీలాలు ముత్యలుగా ౫౮ ఆగిడంన
- 10 ప్రాంగు దోతుం ఆభంగారుసహితముగా గండెత్తు గ-
- 11 ద్యాలు ౨౪ రు ౮ పాది ౨ పచ్చలు ౧ గుఱాము ౧
- 12 దమ్ముజీయనా । విజయరాజ్యమున
- 13 శ్రీకుమ్మనాదునికి పెటి దత్తము శ్రీభల్లివి
- 14 మానముగొడడలు ౮౨॥ శ్రీ

**No. 1217.**

(A.R. No. 335 of 1896).

ON THE SAME PILLAR, NORTH FACE.

- 1 స్వప్తి శ్రీ [॥\*] శకవరుషంబులు ౧౨౧౨గు నేంట్టి ప్రతాపవి-
- 2 రశ్రీనరసింహ్యదేవరు ప్రవర్ధమాన విజయరాజ్య-

- 3 సంవత్సరంబులు ౧౫ గు శ్రాహి మకర శుద్ధ ౧౦
- 4 యు గురువారమున చీకటిఅధికారులైన గతిక-
- 5 వరుమండలీకప్రోలుజీయ్యకొడుకు ప్రోలుజీయ్య-
- 6 ణ శ్రీకూర్మనాథుని సన్నిధిని ఆఖండదీపము (1) ఆచంద్రా-
- 7 కర్ణము చెల్లుటకుం బెట్టిన మోదాలు ౨౫ను ఈ దీపదండన-
- 8 కుం బెట్టిన గండమాడ ౧ నుంగా దీపము ౧1 వీర ద్రుగ్గాదే-
- 9 వికిం బెట్టిన మోదపు ౧ మా వీరు సిద్ధనాథదేవరకుం బెట్టిన మో-
- 10 దాలు ౨1 ఈ ధర్మపు ఆచంద్రాకర్ణముగాం జెల్లుటకు తిరుప-
- 11 తి శ్రీకైష్ణవరక(ః)జీయ్యన పెట్టిన మల్లకాలు ఈద్దలు చ-
- 12 న్నదిపరిస్పయ్య[క\*] సేయ<sup>1</sup>

### No. 1218.

(A.R. No. 336 of 1896).

ON THE THIRTY-THIRD PILLAR IN THE SAME MANDAPA, WEST FACE.

- 1 స్వస్తి శ్రీ [క\*] శాకాబ్దే శరసింధునేత్రధరణీసంఖ్యాన్వితే
- 2 పాల్గునే మాసే మినసితే తిథౌ ప్రతిపది శ్రీచంద్రవారే
- 3 శుభే॥ శ్రీకూర్మనాథుని సన్నిధిని ఆఖండదీపము (1) ఆచంద్రా-
- 4 హర్షిణం కోడూరిస్థితగుగునాయకవిభః ప్రాచీనాదజా-
- 5 నాం శతం॥ శకవర్షంబులు ౧౨౭౫ గు నేంటి మిన శుక్ల ప్ర-
- 6 తిపదా సోమవారాన శ్రీవీరభానుదేవర విజయరాజ్య-
- 7 సంవత్సర ౩ అంకశ్రాహిని గోపిమహామండలకుని కొడుక-
- 8 కోడూరిస్థిత గుగునాయనింగారు తమకు ఆయుషాకమ్య-
- 9 త్ఫమై శ్రీకూర్మనాథుని సన్నిధిని ఆఖండదీపము ఆచంద్రాకర్ణ-
- 10 స్థాహిగా గొల్లచింగనబోయిని కొడుక కూర్మనబోయని గోచరా-
- 11 నం బెట్టిన గొటియలు నూరు ౧౦౦ ఈ దీపము శ్రీకూర్మ-
- 12 నాథుని ధారాపూర్వకముగా దత్తమయను శ్రీ

### No. 1219.

(A.R. No. 337 of 1896).

ON THE SAME PILLAR, SOUTH AND EAST FACES.

- 1 శ్రీప్రతాపవీరారివీరనరనారసింహ్యదేవరు
- 2 ప్రవర్ధమాన విజయరాజ్యసంవత్సరంబులు
- 3 ౭ శ్రాహి సింహ్య శుక్ల ౭ గురువారమున శ్రీకూర్మ-
- 4 న భోగపరీక్ష నరసింహ్యదాసుపండితుల్ల అ-
- 5 ధికారమున ఆత్రేయగోత్ర కిమ్మిండె కుమారపు-
- 6 రుషోత్తమదేవజ్యంగారు తమ కొడుక ఈంద్రదే-
- 7 నంతు పరల్లోకాప్రాప్తుడైన ఆతడు పుణ్యలో-
- 8 కప్రాప్తుడు గాను ॥శ్రీకూర్మనాథునిక సని-
- 9 ధిని అనవరతమును ఖండారాకొల్పు కొల్పి ఉం-
- 10 డపెటితిమి ఈ కొల్వునకు నిత్యప్రసాదకూడు తు-
- 11 మండు కుంచెండు ॥అప్పము ఆర్ధము విడియ-

<sup>1</sup> The inscription is left unfinished.

- 12 ము 10|| ఈంతవట్టునకును|| కాలోచితమూల్య-
- 13 మున|| శ్రీకూర్మనాథుని శ్రీభండారము-
- 14 న ఆచంద్రకర్ణస్తాఈగాం బెట్టిన గండమాడలు
- 15 ||10|| ఈ కొల్పున ప్రసాదకూడు అప్పాలు బడి-
- 16 అలు కొని (||) ఆ ఈతమనాయకుడును పో-
- 17 తినాయకుడును ||పురుసోత్తమ దేవజియ్య[ం] గా-
- 18 రికి అద్రిష్టముగా ఈ కొల్పు కొల్చి కొని వరు పెటి-
- 19 న దంతముపాల్య ఓ . వాచుకొని కొల్చి ఉండంగ-
- 20 లారు ఆచంద్రకర్ణస్తాఈగా చెలంగలదు ఈ ధార్మ్యము
- 21 తిరుపతి శ్రీవైష్ణవరక్ష ధీ ✧

### No. 1220.

(A.R. No. 338 of 1896).

ON THE SAME PILLAR, NORTH FACE.

- 1 శకవర్షంబులు ౧౨౩౩ నేగట్టి మాఘ శుద్ధ ద్వితీయా-
- 2 ను గురువారన శ్రీకూర్మనాథుని సన్నిధిని అఖండదీ-
- 3 పానకు ఆచంద్రకర్ణస్తాయిగాను శీకటిమలగాన పోతరా-
- 4 యిని కొడుక వన్నకలచక్రవర్తి పభయిగోవుల-
- 5 నిచ్చెను తనకు ఆషాఠమాత్యం గాను దీర్ఘ నిత్యమై
- 6 అడడు నెయి చెల్లంగ[ల\*]దు ఈ శ్రీకార్య(=)ము శ్రీ[వై]ష్ణవరక్ష [||\*]

### No. 1221.

(A.R. No. 339 of 1896).

ON THE THIRTY-SIXTH PILLAR IN THE SAME MANDAPA, EAST AND NORTH FACES.

- |   |  |
|---|--|
| <ol style="list-style-type: none"> <li>1 శాలివాహనశకవర్షంబులు ౧౨౩౧</li> <li>2 కాగాను శుక్లసంహృత్సర వైశాఖ శు<br/>౧౫ స్థిర-</li> <li>3 వారంనాడు శ్రీకూర్మస్వామిఅచక్షడు</li> <li>4 చామతి సీతంన్నగా[రి] జమదగ్ని-</li> <li>5 గోత్యలైన ముత్తసీతారామయ్య-</li> <li>6 గారు కొమాకుడు జనాదనరాయడు<br/>కొ-</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>7 మారుడు సీతారామయ్యగారు త-</li> <li>8 మ సకలాభీష్టసిధిగా యిస్యలపాలె-</li> <li>9 లో శ్రీస్వామివారికి అర్పితంగా యిచ్చ</li> <li>10 భుమి గ ౬ యీ అరు గశాల భుమిన్ని</li> <li>11 మీ పుత్రపౌత్రపారంపర్యాయం</li> <li>12 సుఖాన అనుభవించిది [  *] స్వదతా-</li> <li>13 ద్విగుణం పుణ్యం పరదత్తాను-</li> <li>14 పాలనం<sup>1</sup></li> </ol> |
|---|--|

### No. 1222.

(A.R. No. 340 of 1896).

ON THE SAME PILLAR, WEST FACE.

- 1 స్వస్తి శ్రీ [||\*] శాకాబ్దే రవిలోకసాగరయతే సంఖ్యాన్వితే వత్సరే
- 2 మాఘే మాస్యసితే భృగోః సుదివసే శ్రీపంచమీసంయుతే || ప్రాదా-
- 3 తూర్కర్మపురాధిపస్య పు[రా]ణో పితావిసోదాన్వితం గానం కర్తవ్యమ-
- 4 నేకథా ప్రతిదినం త్వచంద్రసూర్యవధి||

<sup>1</sup> The inscription stops here.

No. 1223.

(A.R. No. 311 of 1896).

ON THE THIRTY-SEVENTH PILLAR IN THE SAME MANDAPA, EAST FACE.

- 1 స్వస్తి శ్రీ [||\*] శాకాదే సింధురుతుభక్తో=త్రవ్యోమగణాస్వితే[||\*] రుషభే మాసి
- 2 శుక్లేష్టిస్పయే వా<sup>1</sup> బిభోశ్యుభే॥ భక్త[||\*] శ్రీకూమ్మనాథస్య పోరరాజో జ-
- 3 నాశ్రయః॥ అభీష్టసలసిద్ధ్యర్థం పుష్పమాలసమప్పితం॥ శ్వేతశిల్పం-
- 4 స్వ నికశే కొత్తకోటస్య మధ్యమే [||\*] ద్రోణస్వయస్య ధరణేవ్యా=టికా
- 5 సిద్ధయే ముదా॥ మాలాకారస్య సతతం జీవనార్థం సమప్పితం॥
- 6 కూమ్మనాథస్య భండారే నిపటం పోదశచిహ్నుకం॥ పంచాధికం ధన-
- 7 ౦ ప్రాదా[||\*] భూమేముఖ్య=ల్యాత్థమేవ ౪॥ ఈ ధన్యు=ము తిరువతి శ్రీవై-
- 8 ణ్ణమరక్ష॥ శ్రీ శ్రీ శ్రీ[||\*]

No. 1224.

(A.R. No. 312 of 1896).

ON THE SAME PILLAR, SOUTH FACE.

- 1 స్వస్తి [||\*] శకవకంబులు ౧౨౭౮ నేటి అధికశ్రావణ బహుళ చతుర్థి=శని-
- 2 వరమునాడం శ్రీకూమ్మనాథుని భండారమందు పది నెట్టునెమామ్మ=
- 3 దాసులు గ<sup>1</sup> గండవీడుమాడలు ప్రవేశముచేసిరి ఈ ధనానకు ఆచంద్రాకరం-
- 4 స్రాయగోను అంబాళువారికి మడవలికి తుమెడుబీయము నెల్లం గాలది
- 5 ఇది శ్రీవైష్ణవమరక్ష॥ శ్రీకూమ్మనాథదేవస్య భండారే సప్తమా[||\*]కం
- 6 అంబాళువేవనైవేద్య సిద్ధ్యర్థం దత్తమన్వహం శ్రీ శ్రీ శ్రీ[||\*]

No. 1225.

(A.R. No. 313 of 1896).

ON THE THIRTY-NINTH PILLAR IN THE SAME MANDAPA, WEST FACE.

- 1 స్వస్తి శ్రీ [||\*] సఖవరుకంబులు ౧౨౭౧ కండ్లగః నేంట్టి శ్రీవిగా-
- 2 దివీరనరనారసింహ్యదేవ ప్రవర్తకమాన విజయరాజ్యసంపత్త్య
- 3 ౨౮ శ్రావణ మీన శుక్ల ౧౦ సోరివారమునా శ్రీకూమ్మనాథదేవరకు
- 4 గంగాదేవినుహాదేవింగారు నిబండ్లద త్తము ఉభయనూపాలందు
- 5 అలవట్టము ఒక ౧ నట్టవ తల్లు కొలపంగలము శీతాదేవిం ద-
- 6 త్తము చామ[||\*]బురె ౨ కు కునపనాళుని కు(౦)న్దురు శూరాశాని శింగారిని
- 7 కు(౦)న్దురు బాశాసాని విరు మువ్వురున్న ఉభయనూపాలండ్లను శ్రీ-
- 8 కూమ్మనాథుని కొల్వంగలారు నట్టవనిలాశానికా నిత్యప్రశాదము కు-
- 9 డుతు ౧ అప్పము ౧ విడియము ౧ శూరాశానికా నిత్యప్రశాదము
- 10 కడుతుము ౧ అప్పము ౧ విడియము ౧ బాశాసానికా నిత్య-
- 11 ప్రసాదము కుడుతు ౧ అప్పము విడియము ౧ గా నిత్యము-
- 12 ప్రసాదము[||\*] ౩ అప్పలుము ౩ విడియాలు ౩ ఇందులకు శ్రీభ-
- 13 రండ్డారమండ్లు పెట్టిన పైడ్డిమల్లమాడలు ము ౩౦ ఇ దత్త-
- 14 ము తిరువతి శ్రీవైష్ణవమరక్ష శ్రీ శ్రీ శ్రీ [||\*] నట్టవతలుకు జీవ-
- 15 ము గండమడ ౧ కునపనాళుని కూంతులు సూరసానికి

<sup>1</sup> In the upper section of the pillar is found the following line :—  
స్వస్తిశ్రీ శకవకంబులు ౧౧౭౮ నెట్టి వీరశ్రీ నరసింహ దేవర విజయ

16 జీతము గండమా ఒ గ సింగారిని కంఠులు పాసనా.

17 నికి జీతము గండమాడ ఒగ [||\*]

**No. 1226.**

(A.R. No. 344 of 1896).

ON THE SAME PILLAR, SOUTH FACE.

- 1 స్వస్తి శ్రీ శకవత్సరే మునిరుతున్నె(ం)త్రేందుసంఖ్యాన్వితే మాసే
- 2 శాక్వరశబ్దితే ప్రతిపది శుభ్రాంశువారే శుభే॥ శ్రీమత్ శ్రీ-
- 3 నరసింహ్యదేవధరణీనాథస్య సత్సీ ముదా ప్రాదాతూర్కాక్షు-
- 4 రీశ్వరస్య నగ కే శంఖం సుశుభ్రం పరం॥ శ్రీమద్దంగమహా-
- 5 దేవీ దేవస్యాగ్రేప్రయత్నతః॥ కతుం శంఖస్వరం దివ్యం సర్వ-
- 6 కాలే సుమంగళం॥ పుత్రపౌత్రసమృద్ధ్యర్థం స్వరాజ్యస్యాభి-
- 7 వృద్ధయే॥ పతివ్రతా ధర్మవతి హరేభ్యోక్తిసమన్వితా॥ భండా-
- 8 రే కూర్మనాథస్య కొండికారస్య జీవితం॥ ప్రోణమాత్రప్రసాద
- 9 స్య విద్యాపూపస్య సిద్ధయే॥ దశనివగ్రసమం హేమం ప్రాదాత్ప్రీత్యా మనస్వినీ[||\*]

**No. 1227.**

(A.R. No. 345 of 1896).

ON THE SAME PILLAR, EAST AND NORTH FACES.

- 1 స్వస్తి శ్రీ [||\*] శాకాబ్దే రామతకర్కశ్రవణశశియుతే జేష్ఠశుక్లే చ
- 2 ప[త్నే] పంచమ్యాం జీవవారేభిజితి శుభదినేనంతలక్ష్మీవి-
- 3 చిత్రాం॥ ప్రాదాదాచాద్రతారం కమతపురపతేన్న(ం)న్నిధౌ దీవహస్తాం
- 4 భక్త్యాదాతూర్కమ్మిదేవీ దుహితురఘనుదే సాపి సీతాభిథా-
- 5 యాః॥ అఖండదీపసహితం పాత్రం కరయుగే ధృతాం ద-
- 6 దా కాంచనసంకాశాం ప్రతిమా[ం\*] పుణ్యవృద్ధయే॥ అస్య దీపస్య
- 7 దీప్త్యై తా పంచాశద్ధాశ్శుభాన్మదా॥ ముక్తాహారత్రయం చాపి
- 8 హైమం శికిలపంచక[ం\*] దదౌ మాసి ప్రదీపస్య పుత్రానయనక-
- 9 మ్మణి॥ గవాం సంరక్షణే చైవ నియుక్తో గుహిబారకిః॥ అస్తిన్దం-
- 10 గమహాదేవీ దినే కూర్మస్య సంనిధౌ [||\*] దివ్యనామాని గానాత్థం భక్త్యా ధూ-
- 11 పద్వయే దదౌ॥ అష్టనివగ్రం చ భండారే సార్థద్రోణస్య సిద్ధయే [||\*] ప్రసాదస్య చ వి-
- 12 ద్యస్య అపూపస్య విశేషతః గానం కర్తుం గృహీత్వైతాన్నియుక్తా సీతవల్లభా॥
- 13 శకవరు[వ\*]ంబులు ౧౨౬౩గున్నెంట్టి జేష్ఠ శుక్ల పంచమీ గురువారసునా-
- 14 ండు కొమ్మిదేవి తమ కూంతులు సీతాదేవికి పుణ్యముగాను శ్రీకూర్మ-
- 15 నాథుని సన్నిధిని॥ అఖండదీపస్తప్రతిమను పెట్టి ఈ దీపనకు ఏళై మోదా-
- 16 లు పెట్టినారు గుహిబారకి వసమున నెయి నడవను పంచ్యశారసికిల గ
- 17 ముత్యాలచరాములు ౩॥ ఇదినాముందే శ్రీగంగాదేవిమాహాదేవి ఆయామంగాం
- 18 తమకు ఆయుసాగ్ర మ్యార్థముగాను శ్రీకూర్మనాథుని ఉభయధూపాల
- 19 యందు నామసంకీర్తనము చేయను భండారమందు పెట్టిన మాడలు ౮
- 20 ఇందులో ప్రసాదానకు మ ౬ అప్పానకు మ ౧ విడియ్యనకు మ ౧ సంతవటు కొని సీత-
- 21 వల్లభి కొలువంగలదు॥ ఈ ధర్మము తిరుపతి శ్రీవైష్ణవమరక్ష శ్రీ శ్రీ శ్రీ [||\*]
- 22 శత్రునాపి కృతో ధర్మః పా-
- 23 లనీయో మనీషిభిః [||\*] శ-

- 24 శ్రుతే హి శ్రుత్రు[\*] స్వా  
25 ధమ్మః[\*] శ్రుత్రునాకస్యచిత్  
26 శ్రీ శ్రీ శ్రీ<sup>1</sup>

## No. 1228.

(A.R. No. 346 of 1896).

ON THE FORTY-FIRST PILLAR IN THE SAME MANDAPA, NORTH FACE.

- 1 స్వస్తి శ్రీ [||\*] శకవషణ్ములు ౧౮౨౫ అగు-
- 2 స్నేటి వీరశ్రీగజపతి శ్రీప్రతాపరద్రదే-
- 3 వమహారాజ్యనను రుధిరోద్ధాసంవత్సర కాలి-
- 4 క శుద్ధ పౌణమీ శుక్రవారానను శ్రీకూర్మ-
- 5 నాథుని సంక్షుకానను రాంభట్టుమహాపాత్య-
- 6 ల భార్య తల్లిమహాపాత్రాణి దీపప్రతిమ స్థాపించ-
- 7 ను మెడనూలు వెండిచిప్ప పులుమామిడికాయపేనున్న
- 8 పెట్టెను దీపానకు క్షేత్రం గారదేవిపట్టణు పుటి(-)
- 9 ని వందము ఆచంద్రాకాస్థాయిగాను క్రయం కొని
- 10 అక్షయఫలకొఱకు సమష్టించను ధర్మము సా-
- 11 షీగాను తిరుపతి శ్రీ[వై]ష్ణవరత్ శ్రీ శ్రీ శ్రీ [||\*]

## No. 1229.

(A.R. No. 347 of 1896).

ON THE SAME PILLAR, WEST AND SOUTH FACES.

- 1 స్వస్తి శ్రీ[||\*] శకవషణ్ములు ౧౮౧౭ అగు-
- 2 స్నేటి వీరశ్రీగజపతి ప్రతాపపురుషో-
- 3 త్తమదేవరాజ్య విజయశుభసంవత్సరంబు-
- 4 లు ౩౭ అగు స్రహి రాక్షససంవత్సర కార్తిక
- 5 శుద్ధ ౧౩ మందవారానను శ్రీకూర్మనాథుని ఉత్స-
- 6 వపెరుమాళకు | ఛాంగొలిపేంఠ మాత్రికలగో-
- 7 క్రుండైన కొత్తకోట ఉప్పెళెటి కొడుకు మాకిసటి ఉత్స-
- 8 వపెరుమాళ శ్రీముఖానకు విమతూలాలు x [భ]ం-
- 9 గా(౦)రానను కోహలి సమష్టించినాడు | ఆయుషాగ-
- 10 మాధకొఱకున్నా పుత్రపౌత్రాభివృద్ధికొఱకున్నా ఆ-
- 11 చంద్రాకాస్థాయిగాను సమష్టించినాడు | ఇ మాకిశె-
- 12 ట్టి కుర్మనాథునికి కూర్మగుండన తూపుణను కాలాచి-
- 13 త మూల్యన ఏడు దుము క్షేత్రము ౭ కొని ఫలవ్రతాలు బ-
- 14 డుపించి ఆ భోగ(౦)ము దేవర ఉభయధూపాలకు సమ-
- 15 షించినాడు | ఇ దత్తము తిరుపతి శ్రీవైష్ణవరత్ | ౧
- 16 స్వదతా వరదతా వయా హరుత వసుండ్లవా | సష్టి-
- 17 వషణ్ముసహస్రాణి విష్ణాయాం జాయతే క్రిమిః | శ్రీ శ్రీ శ్రీ ||.

<sup>1</sup> On the proper left margin of the inscription is carved the figure of a lion with crest and with its fore-palm raised. Above the inscription is the following line of writing:—శ్రుత్రునాకస్యచిత్ [ఆ] ౨ విడియాలురె౨ దీతము మాడ ౨. This is probably to be read after line 19.

**No. 1230.**

(A.R. No. 348 of 1896).

ON THE SAME PILLAR, EAST FACE.

1. ఆచంద్రాకణం కూర్మదే[వ\*]స్య తుష్ట్యై సావణాణ-
- 2 భం కంఠమాలాద్వయం చ | రౌప్యమత్రం రామ-
- 3 పాత్రస్య పత్నీ ప్రాదాద్దీపం తల్లమాంబా సుశీలా [1\*]
- 4 స్వదత్తాం వరదత్తాం వా యోహారేత వ[సు]ం-
- 5 ధరాం [1\*] పక్ష్టి వర్షాసహస్రాణి విస్తాయాం
- 6 జాయతే క్రిమిః |

**No. 1231.**

(A.R. No. 349 of 1896).

ON THE SAME PILLAR, EAST, NORTH, WEST AND SOUTH FACES.

- 1 స్వస్తిశ్రీ శాకవర్షే జలధిరిసుధాధామధాత్రీసమే-
- 2 తే క్షోణీంద్రానంగభీమక్షితిపతితిలకాత్ ప్రాప్తవృత్తిద్వి-
- 3 జేభ్యః [1\*] కూర్మాధీశస్య భాండే సముచితసుధనం దా-
- 4 పయిత్వా నిఖంధా[ణ] ప్రాదాదాచంద్రతారం మునివరతి-
- 5 లకో వాసుదేవో యతీంద్రః || విష్ణోః కూర్మపురీశిశు-
- 6 భృగవత[ః\*] శ్రీకాయ్యసంసిద్ధయే త్రింశద్వైష్ణవనా-
- 7 యకాత్థమదదాత్తాంబూలయుగ్తం శుభం [1\*] భ-
- 8 క్తం దేవసమప్పితం వరియలం చాపూపమేకం పు-
- 9 నం తత్సంజిస్థితవేతనం ప్రతిసమం సింహాచలాఖ్యో
- 10 మునిః [\*||] ఎతేభ్యో నిమ్మితం పూర్వమిప్పిలిగ్రామసం-
- 11 స్థితం [1\*] సార్థవత్తిమితం క్షేత్రం రాహుతానంకగ్రాభీమతః || అ-
- 12 త్ర చ వైష్ణవబ్రాహ్మణానాన్నామగోత్రాణి లిఖ్యంతే [||\*] కటికూర్మ[ణ\*]-
- 13 నాథశర్మూ కఠినరసింహశర్మూ సేనాపతిరసింహశర్మూ
- 14 బబ్బనాచార్యశర్మూ కులశేఖరశ్రీకృష్ణశర్మూ కులశేఖరవ-
- 15 రదశర్మూ శ్రీరంగశర్మూ ముద్రకూర్మనాథశర్మూ జం-
- 16 పమంచనశర్మూ ఏతే హరితగోత్రాః || దెన్నకూర్మనాథశర్మూ
- 17 వాసుదేవశర్మూ సయ్యమామ్మనాథశర్మూ ఏతే శాండిల్యగోత్రాః ||
- 18 అన్నేశర్మూ తిరువెంగడపోతిశర్మూ లక్ష్మణశర్మూ ఏతే కాశి-
- 19 కగోత్రాః | పినపెద్దిశర్మూ నాగదేవమంచనశర్మూ బుడిపెద్ది-
- 20 శర్మూ ఏతే పారాశిరగోత్రాః | కందపనరశింహశర్మూ
- 21 హరితగోత్ర [ః\*] కులశేఖరపెరుమడిశర్మూ
- 22 మెఱుంగుపురుషోత్తమశర్మూ మెఱుంగుకమదేవ-
- 23 శర్మూ అనంతకూర్మనాథశర్మూ ఏతే ఆత్రేయగోత్రాః ||
- 24 ఒఱుంగావిల్లిశర్మూ కూర్మ[ణ\*]దాసశర్మూ ఏతౌ కుండిన-
- 25 గోత్రా కాస్యపగోత్రః శ్రీరామకూర్మనాథశర్మూ శతలగో-
- 26 త్ర[ః\*] వరదశర్మూ కల్యాణగోత్ర[ః\*] ఎఱపాతశర్మూ వాఘలగోత్ర-
- 27 ః కామదేవశర్మూ భారద్వాజగోత్రః ప్రాలేశర్మూ | ఏతే బ్రాహ్మ-
- 28 ణా అధికారివచనకరా సంతో భగవత[ః\*] చరాచరగురో[ః\*] శ్రీకూ-
- 29 మ్మనాథస్య సమస్తశ్రీకాయ్యధురంధరాః ప్రాగుక్తభోగభోక్తా-



- 30 క. ఇతి నిర్మితాః । స్వదత్తం పరదత్తం వా యో హారేతు సంధరాం [!\*
- 31 చష్టం వకు=సవాస్రాణి విష్టాయాం జాయతే క్రిమిః । శత్రుణాం కృ-
- 32 తో క్షుణ్ణాః పాలనీయో మనీషిభిః । శత్రుదేవ-
- 33 హి శత్రుస్యాత్ క్షుణ్ణాః [!\*

**No. 1232.**

(A.R. No. 350 of 1896).

ON THE SAME PILLAR, SOUTH FACE.

- 1 శాకాజ్ఞే గోత్రనాచక్షితశశిగణితే కూక్షు=కోటిశవిష్టో-
- 2 యాగాదే దీపతేజః ప్రకయతు విమలం సవ్వ=దేతి ప్ర-
- 3 భూతః [!\*
- 4 న మాధవాభ్యః ప్రాదామాదాన్ స పంచ ప్రబలతరసలావా-
- 5 క్షయే కీర్తి=సిద్ధ్యై ॥ హరిశగోత్రమున సేనావతివాసిని-
- 6 భంధము ఇప్పిలిపాలము ఇలుపట్టు ఇయన భాయ్యు-
- 7 సే కాస్యపగోత్రము చామలాఅప్పన కలోచితమూల్యము
- 8 పెట్టి క్రయము గొనియెను[!\*

**No. 1233.**

(A.R. No. 351 of 1896).

ON THE FORTY-SECOND PILLAR IN THE SAME MANDAPA.

- 1 [స్వ]ప్తి [!\*
- 2 త్రిశ్చకం యాతి భానా శుక్లే కండ్ల=తీథ్యా(ం) మ్ము-
- 3 దుసలిసచివా భానుదేవాభిబ్రుద్వై । కొన్నగ్రామే
- 4 ప్రవద్యా త్రమతపురపతే [!\*
- 5 భూభాగం తచ్చ పంచామితమణసమయే యెన్నివే-
- 6 ద్యం తదుత్తం । తాంబూలద్వయసంయుతం పరియ్యలం చ్చ-
- 7 కం చ్చ సాపూషకం నిమైకేన సవర్షితం భగవం [!\*
- 8 కాయ్య=సంసిద్ధయే [!\*
- 9 సంఖ్యా నాయకాస్యభ్యదాదాజ్ఞామాప్య మునీశ్వరో నరహ-
- 10 రి [!\*
- 11 కాండ్డిన్యగోత్రే కొమ్మనసోమయాజినః భారద్వాజగోత్రే
- 12 నామృశియశాసి యెజ్ఞేశ్వరపునకూక్షు=నాథ=పట్టపేరు-
- 13 మాండిదాసిమేరుఅప్పననామానః । కాశ్యపగోత్రే
- 14 శ్రీక్రిస్త్]దాసితిరువెంగళదాసి[నా\*]మానా । కాండ్డిన్యగో-
- 15 త్రే కట్టిపురాయినాయకాతల్లెమంచ్చినమానా । హరి-
- 16 తగోత్రే కూక్షు[!\*
- 17 కాశ్యపగోత్రే స్థానాపతిదేవః ।
- 18 కపిగోత్రే సూర్యు=దేవభట్టోపాధ్యాయః పు-
- 19 రాణపాతకాః పూతిమాపగోత్రే శాపనాధి-
- 20 కారీ కామదేవసేనాధీశ్వరాః । పతే వీరశ్రీభాను-
- 21 దేవాక్షయా నరాహరిశ్రీచరణప్రతిష్ఠితా పంచు-

- 22 శ వైష్ణవనాయకా ఆవరే త్రిశన్నాయకాశ్చ పంచో-
- 23 త్తరచత్వారింశత్ బ్రాహ్మణా సవైష్ణవస్సమ్మీశ్య సకల-
- 24 శ్రీకాయ్యాణి నివ్వత్వాచంద్రాకర్ణం సుఖమనుభవంతు [||\*]
- 25 స్వదత్తం వరదత్తం వా యో హ రేతు వసుంధరాం [||\*] పశ్చిం
- 26 వరువసహస్రాణి విష్టాయాం జా[య\*]తే క్రియ[||\*]
- 27 ఉద్ధృత్య కుదుపిగ్రామం పూవ్వ[||\*]లుక్తం మునీశ్వరః [||\*] భాం-
- 28 డాగా రే తు యెద్దేయమేభిస్తస్యాదదాత్స్వయం [||\*]

**No. 1234.**

(A.R. No. 352 of 1896).

ON THE FORTY-THIRD PILLAR IN THE SAME MANDAPA.

Published in *Epigraphia Indica*, Vol. V, pp. 31 ff.

**No. 1235.**

(A.R. No. 353 of 1896).

ON THE FORTY-FOURTH PILLAR IN THE SAME MANDAPA.

- |   |  |
|---|--|
| <ul style="list-style-type: none"> <li>1 స్వస్తి   రామో దాశరథి య్యథా దశరథ-<br/>స్యా-</li> <li>2 సీత్ పురా సుందరో రామో నాభిప-</li> <li>3 సాయితస్య దయితా లక్ష్మీమీ స్తయో-</li> <li>4 రుత్తమః   కీర్తిశ్రీనిజవంశధర్మచరితజ్ఞా నా-</li> <li>5 భిత్రివ్యై భిశం ధేనూనాముత పంచువింశతి-<br/>మితం</li> <li>6 ప్రాయచ్చద్యైవ హి   శాకాజ్జేలరత్నక్షీ-<br/>తిశశిగణి-</li> <li>7 తే కాత్తికే శుక్లపక్షే సామ్యే వారే దశ-<br/>మ్యాం కమ-</li> </ul> | <ul style="list-style-type: none"> <li>8 తపురవరాధీశితుః కూర్మమూర్త్యైః [  *]దీ-</li> <li>9 పం ప్రాదాదఖండం నిజకులజలధిస్థితచ-<br/>ద్రోదయో-</li> <li>10 యం శ్రీమద్రామాయినామా సచివకు-</li> <li>11 లవరో యావదాచంద్రతారం [  *] వీరశ్రీ-</li> <li>12 భానుదేవస్య సత్సామంతశిరోమణిః  </li> <li>13 పుణ్యమూర్తిల్ల [  *]సకీర్తిజ్జీయ్యద్ర-<br/>మువస-</li> <li>14 యితిః [  *] శ్రీః [  *]</li> </ul> |
|---|--|

**No. 1236.**

(A.R. No. 354 of 1896).

ON THE SAME PILLAR.

- 1 స్వస్తి శ్రీ [||\*]శకవర్షంబులు ౧౧౧౧ నేటి కన్నా శుక్ల పౌర్ణమావాస్యయు
- 2 సౌరివా[||\*]మున శ్రీకూర్మనాథుని కుమారపున్నమ ఉత్సవమునకు ఆర-
- 3 గించిడు మడపట్లు ౫౦ ఈ ఉపకరణద్రవ్యములు తేంకాయలు ౧౦౦ ఖండ-
- 4 మునకుగా ఆచంద్రాకర్ణము చెల్లుటకు విజయదేవపడిరాయల శిష్ట-
- 5 దేవురావుతులు వెడిడయందుం బెట్టిన వరిపండెడు పొలము రెండు
- 6 పుట్ల భీరగొట్టిపుమాడలు రెంట్టి(=) జేయించ్చి పెట్టిన పహిండి గవ్వ-
- 7 లు ఇర్వయి ఈ ధర్మపు ఎల్లకాలము సెల్లంగలయది వేరుగోటినా-
- 8 ండు గట్టులోని పాదలువాడను జలక్షత్రము పుత్యెండును ఈ ధర్మ-
- 9 పు శ్రీవైష్ణవరక్ష(౦) |

**No. 1237.**

(A.R. No. 355 of 1896).

ON THE FORTY-FIFTH PILLAR IN THE SAME MANDAPA.

- 1 శాకాబ్జే రవిసాగరా(అ)క్షి(ం)సహితే పాషే చ మాసే తిథౌ స-
- 2 త్తమ్యాం శుక్ల[పక్షే\*] సితీసుతసైతే మాక్షునాథాయ నిత్యం [1\*]ప్రదాద్వశ్య-
- 3 కులోద్భవో వరగవాం పంచాశదాద్భూతైః దీపాత[౧\*] వరవశ్యలక్షణ-
- 4 సుత[ః\*] శ్రీలమరుపడిరాయకః! శకవరుపంబులు ౧౨౨౨ గునే-
- 5 ంటి శ్రీవీరాదిపీఠనరనారసింహ్యదేవ ప్రవర్ధమాన విజయరా-
- 6 జ్యసంవత్సరంబు ౨౯ గునేటిత్య పున్య సు[క్ల] సప్తమిని భానువా-
- 7 రన శ్రీకూక్షునాతు సంనిధిని ఆచంద్రాకాస్తాభగాను అఖండదీపా-
- 8 నకు నెనిసెట్లగోత్రకులజండు వ[ష్ట] లఖమిసెట్టి కొడుకా అ-
- 9 మరుపడిరాయండు తమకు మనోరతపరిపూర్తిగాన మోద-
- 10 లు ౫౦ శ్రీకూక్షున గుంటిమాకబోధని కొడుకా క్రీష్ణమ గోచరానను
- 11 ఇచ్చినాండు నిత్య నెతి అడ్డంఠేసి లెక్కం బోసువాడు ఈ దత్తము తి-
- 12 రువతి శ్రీమన్మవరక్ష శ్రీ శ్రీ శ్రీ[||\*]

**No. 1238.**

(A.R. No. 356 of 1896).

ON THE SAME PILLAR.

- 1 స్వస్తి శ్రీ [||\*]శకవరుపంబులు ౧౨౦౧ గునేంట్టి ప్రతాపవీ-
- 2 రశ్రీనరసింహ్యదేవరు ప్రవర్ధమాన విజయరాజ్యసంవత్స-
- 3 రంబులు ౩ గు శ్రాహి చైత్ర క్రీష్ణ ౧౩ యు గురువారము-
- 4 న సౌలస్యగోత్రులపుచున్న బబ్బిమహాసేనాపతులు తమకు
- 5 ఆయుషామాత్యముగాను శ్రీకూక్షునాథుని ఆచంద్రాకాస్తాభా-
- 6 గా పుష్పవాటికకు నాడలగుడి ఉత్తరను న క్షేత్రము
- 7 నలుతుమింట్టికి కాలోచితమూల్యము శ్రీనందారమున-
- 8 కు పెట్టి ఇంధల దాసరులు ఇద్దఱకు కూడుజీతమున-
- 9 కు ఆవిని జలక్షేత్రము పుట్టిన్ని పండుము విల్పిపె-
- 10 ట్టితిమి ఈ తోంట్టపుష్పాలు తెచ్చి శ్రీకూక్షునాథునికి చాతంగ్గ[లా]
- 11 రు ఇ ధర్మపు శ్రీవైష్ణవరక్ష ।

**No. 1239.**

(A.R. No. 357 of 1896).

ON THE SAME PILLAR.

- |  |   |
|--|---|
| <ol style="list-style-type: none"> <li>1 స్వస్తి శ్రీ [  *]శకవకూసంఘాలు ౧౩౪౦ అ-</li> <li>2 గునేంటి వల్లణ చుక్క ౩ సోమవారాన కవి-</li> <li>రా-</li> <li>3 జ్యగోత్రులులైన జగోస్వరమహాశీనపతి</li> <li>4 సుపుత్రుండు ఆధన క[క్]ంగమారో శ్రీ-</li> <li>5 విస్వనభజనంగరూ తమకును[సు] క్రుతాథ-</li> <li>[ము]-</li> <li>6 ను అయ్యురరోగ్య ఆయుస్వరుబ్రుధిని పుత్రా-</li> <li>ప-</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>7 ఉత్రాభివ్రునిగాను శ్రీకుక్షు[=]నధని సనిధిని</li> <li>౮ నిత్యనుతి అఖండదీపనకు నిత్య అడ్డడు</li> <li>9 నెయి పెటి ఇలెఖ ఏండాదికి నాల్గుపుట్లు</li> <li>౪</li> <li>10 పండుం తు ౧౦ మేళి నెయి పెనుపిడాడ-</li> <li>ఎఱ్యబోయ-</li> <li>11 ని గోచరాన పెటిన గొఱ్యలు నూఱు ౧౦౦</li> <li>యిం-</li> </ol> |
|--|---|

12 దు దీపప్రతిమ విశ్యలు నలు ఇ  
దర్శము ఆచంద్రాకా -

13 స్థయిగాను చెల్లకట్టు తిరుపతి శ్రీవైష్ణవ-  
14 వ[ర\*]క్ష శ్రీశ్రీశ్రీ [||\*]

**No. 1240.**

(A.R. No. 358 of 1896).

ON THE FORTY-SIXTH PILLAR IN THE SAME MANDAPA.

- 1 స్వస్తి శ్రీ [||\*] శకవర్షంబులు ౧౨౬౨ గున్నేంట్టి ప్రతాప-
- 2 శ్రీనీరనరనారసింహ్యదేవరు ప్రవర్ధమాన విజ-
- 3 యరాజ్యసంవత్సరంబులు ౨౨ గు శ్రాహిని జ్యేష్ఠ కృ-
- 4 ణ్ణ ద్వితీయ్యయు మంగళవారమునాండు చీకటి
- 5 ధర్మరాజుల శిష్టు అచ్యుతప్రథాసులు తమకు పుత్ర-
- 6 పాత్రాభివృద్ధియున్న ఆయుషా-మ్యార్థముగాను శ్వేత-
- 7 తీర్థమున ఈశానకోణమందు ముత్తుముత్తేత్రానకు
- 8 కాలాచితమూల్యము శ్రీభండారమందు పెట్టి ఈ తో-
- 9 ంట దాసరులు ఇద్దఱకున్న ముత్తుముకూట్టికిన్ని జీతా-
- 10 నకున్నగా శ్రీభండారమందును గండ్లపఱకమాడలు
- 11 పదినాలు మా ౧౪ పెట్టినాండు ఈ తోంటపుప్పలు తెచి
- 12 శ్రీకూర్మనాథునికి ప్రతిదినమునన్ను చాతాంగలారు ఈ ధ-
- 13 మ్మము శ్రీవైష్ణవరక్ష(ః)|| శత్రుణా హి కృతో ధర్మః పాలనీ-
- 14 యో మనీషిభిః [||\*]శత్రురేవ హి శత్రున్యాధర్మశత్రున్నక-
- 15 స్వచిత్ || శ్రీశ్రీశ్రీ [||\*]

**No. 1241.**

(A.R. No. 359 of 1896).

ON THE SAME PILLAR.

Published in *Epigraphia Indica*, Vol. V, p. 34 f

**No. 1242.**

(A.R. No. 360 of 1896).

ON THE SAME PILLAR.

- 1 స్వస్తి శ్రీ [||\*] శకవర్ష[=]\*ంబులు ౧౩౨౨ అగు(ం)నే
- 2 వైశాఖ శుద్ధ పకాదశి భృగువా[రా\*]న దేవరకొండ
- 3 రేచల్లగోతృలైన సూరానాయని తవ్వుండు
- 4 చింగమనాయని కొడుక- పినమాదానాయండు
- 5 శ్రీకూర్మరాయని శ్రీభండారమందు పెట్టిన గం-
- 6 డమాడలు ౧౦ ఇందులకు నిత్యమై ధూపానంతరమం-
- 7 దు తిరుమడపలితల్యండు ఆచంద్రాకాస్థాయిగాను
- 8 ఆరసింపంగలారు ఇ దత్తము చె[ల్లు]చుండగలదు
- 9 తిరుపతి శ్రీవైష్ణవరక్ష శ్రీశ్రీశ్రీ[||\*]

**No. 1243.**

(A.R. No. 361 of 1896).

ON THE FORTY-SEVENTH PILLAR IN THE SAME MANDAPA.

- 1 శాకాబ్దే శశిరత్నభానుగణులే చైత్రే సితే చాష్టమీ-
- 2 పుణ్యాహే హరిచందనో రవికులశ్రీరామదేవాత్మజః | ఖా-

- 3 దీపంచక సంమితాం జలభవం తోరాముసీమస్థితాం
- 4 ప్రాదాతూగమ్మపురాధిపాయ సకలభీష్టాత్థాసీద్యే
- 5 స్తిరం కొఱపమగ్రామె సగ్గామాణ్యం || మదీయ్యం భా-
- 6 గక్షేత్రంచ || శ్రీకమతాదిపాయ దత్తమాచంద్రతారకం ||
- 7 అత్ర వినయోగః ప్రస్థపటగమోదనం | నివేదితం ఖండపాసీయం
- 8 కలశం ముద్గం చ పతన్ద్యే పుష్పమాలాదానాత్థాం | పురాయి-
- 9 నట్టువపుత్రస్య ప్రోలునట్టువస్య ప్రస్థద్వయం | తస్యైవ వేతనం
- 10 చింహ్నుకదశకం తస్యానుజాయాః | అకాసాన్యాః శయ్యాభోగస-
- 11 మయే చామరధారణాయ ప్రస్థద్వయం ఖండపాసీయ్యం ము-
- 12 ద్దంచ తస్యైవ పతదనుసంధానాత్థాం ప్రస్థద్వయం | ఈ దత్తము-
- 13 తిరుపతి శ్రీవైష్ణవరక్ష || శ్రీశ్రీశ్రీ<sup>1</sup>

No. 1244.

(A.R. No. 362 of 1896).

ON THE SAME PILLAR.

- 1 వీరశ్రీనరసింహ్యదేవర విజయరాజ్యసం-
- 2 వ(ం)త్సర 33 అంకస్రాహి చైత్ర శుద్ధ పాన్నమీ
- 3 రవివరే కళింగపరీక్ష మహాపాత్రగంగాధరదాస.
- 4 ప్రహరజంకర అధికరే పహంకర శిష్టు శ్రీకూమ్మర
- 5 భోగపరీక్ష కలింగమా[జు]గండసాహసమం[డ\*]లం
- 6 కరదత్త తంబాబెంటి సేవత చామర శ్రీకూమ్మ-
- 7 నాథదేవంకర ఉభయనూపే ధరిబాకుం ఇక్షే నర
- 8 భద్రాసానిరమో ఉనూరాసానికి నిత్య దేఉలే బసా-
- 9 వణభతు ౧ మాసిపితా ౧౫ విడియా 3౦ బత్త[=]న
- 10 బసాకు గండమాకై భూమిదిలా మాణ ౧౦ పబె-
- 11 వస్తా ఆచంద్రాకస్థాయికరిం శ్రీకూర్తనతదేబం-
- 12 [క]ర భండారకు పన్ననిధిదిలా గండమడ ౧౨ పభ-
- 13 తపితావిడియాబత్తనబోగకగీ ఆచంద్రాక[=]\*స్థా<sup>2</sup>

No. 1245.

(A.R. No. 363 of 1896).

ON THE FORTY-EIGHTH PILLAR IN THE SAME MANDAPA.

- |   |   |
|---|---|
| <ol style="list-style-type: none"> <li>1 స్వస్తి శ్రీ [  *] శకవరుషంబులు ౧౨౧౫<br/>గునేడు శ్రీవీ-</li> <li>2 రనరనారసింహ్యరాపుతుదేవరు కవత్త-<br/>మానవిజ-</li> <li>3 యరాజ్య సంవత్సరంబులు ౧౮ గు<br/>శ్రాహిప్పవభ</li> <li>4 శుక్ల ౧3 యు శుక్రవారమున శ్రీకూ-<br/>మ్మనా-</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>5 భునికి నకరానవీటి పత్తు[పా]యాకరా-<br/>యని కొ-</li> <li>6 దుకు అతన కలుంగదశ నాగుమహా-<br/>మండ్లి-</li> <li>7 కుండు పెట్టిన గొణియలు ౫౦[ల]<br/>అఖండ-</li> <li>8 దీపము ౧ ఈ ధర్మశ్ర తిరుపతి శ్రీవై-<br/>ష్ణమ-</li> <li>9 కక్ష(ః) శ్రీ శ్రీ శ్రీ [  *]</li> </ol> |
|---|---|

<sup>1</sup> Below this inscription are engraved two goads on a pedestal. <sup>2</sup> The inscription is left unfinished.

**No. 1246.**

(A.R. No. 364 of 1896).

ON THE SAME PILLAR.<sup>1</sup>

- 1 శాకాబ్జే శశిరత్నభానుగణితే(॥) వైశాఖమాసి-
- 2 సితే(॥) పంచామ్యాం గురువారపుణ్యదివసే(॥) శ్రీక-
- 3 చ్చపాత్ గాత్రజః॥ శ్రీమతగ్రచ్చుకరత్తమల్ల॥ సాహాస-
- 4 మల్లస్య పుత్రః\* శ్రీనరసింహ్యజీయ్యనః॥ శ్రీక[మ\*]తాధి-
- 5 పాయ ప్రాదాత్ గవాం తితయోత్తరం॥ వింశతిద్వయం\*
- 6 అస్య ప్రపితామహేన వల్లభసాహాసమల్లీన షట్ష్టోణపరిమితం
- 7 ఓదనం కాంస్యపాత్రద్వయం పూరితం దత్తం॥ ప[త\*]త్ గవాం సుర-
- 8 క్షకేణ పద్మేన ప్రతిదినం దధికలశచతుష్టయం॥ షదో[ద\*]నం
- 9 దద్యో[ద\*]నం కర్ణు(॥)మాచంద్రతారకం॥

**No. 1247.**

(A.R. No. 365 of 1896).

ON THE FORTY-NINTH PILLAR IN THE SAME MANDAPA.<sup>2</sup>

- |   |   |
|---|---|
| 1 స్వస్తి శ్రీ [॥*]శకవరుపంబులు ౧౩౯౨ అగు | 7 చిన వెండిసహస్రధార ఎత్తు ప ౧౪          |
| 2 నేంటి ప్రతాపవిజయ పురుషోత్తమదేవ రా-    | 8 వెంజామారలు ౨ శత్యశాపి కృతో ధర్మ       |
| 3 జ్యసంవత్సరంబులు ౭ శ్రాహి ఆశ్వీజ       | (౯)[ః*]పా-                              |
| 4 శుభ ప్రతిపదా మంగళవరానను పాలకొం-       | 9 లయోన్య మనీషిభిః   శత్యరేప. హి శ-      |
| 5 డబోద్రాజు కొమారుడు ప్రతాపసర్వజ్ఞదే-   | 10 త్రుశ్యాత్ ధర్మ[ః] శత్రున కస్యచిత్ ॥ |
| 6 వేంద్రుడు శ్రీకూర్మనాథనికి సమపిం      | 11 తిరుపతి శ్రీవైష్ణవరక్షా              |

**No. 1248.**

(A.R. No. 366 of 1896).

ON THE SAME PILLAR.

- 1 [శ్రీ] శుభమస్తు [॥\*] శకవరుపంబులు ౧౩౯౩ అ-
- 2 గునేంటి ఖరసంవత్సరే వైత్ర బ ౧౦ ఆదివా-
- 3 రన పాలకొండ్రాజ్యాన బోద్రాజుకొమా-
- 4 రుండు సర్వజ్ఞదేవరాజంగారు తమకు
- 5 ఆయురారోగ్యయైశ్వర్యాభి [వృద్ధి\*]కొఱకున్న పుత్రపా-
- 6 త్రాభివిద్ధికొఱకున్న శ్రీకర్మరాయల శ్రీభండ్రా-
- 7 రానకు పద్మనిధిగాను కాలాచితమూల్యానను
- 8 మూండుతులాలెత్తు బంగారము పెట్టి దండ్రాము
- 9 సిందలాము నడుము బిండ్రలాము రెండ్రుపు-
- 10 ట్లు క్షేత్రం గ్లోని నాలుగు వింజామరలకుంన్న
- 11 జీతము వసిష్టగోత్రము గోపినాథనంబాల్ల [కొ]డు-
- 12 కు నరహరినంబాళ సామరక్ష పండ్లుముక్షేత్ర ౧౦
- 13 భారద్వాజగోత్రం అప్పలనాయని కొడుకు పం-
- 14 చాదినారదనాయని చామెరకు క్షేత్రము పండ్లు [ము\*]౧౦

<sup>1</sup> On the proper right is engraved the upraised palm of a hand, on a pedestal.  
<sup>2</sup> The figure of a fish is cut between lines 9 and 10.

- 15 పోలుమాగాజు మనుమరాలు సాతాసాని చా(ం)-
- 16 మెరకుక్షేత్రం పండ్లుము ౧౦ ముఖగిలకగ్రాసా-
- 17 నికూంతులు పొరసాని చామెరకు క్షేత్రం
- 18 పండ్లుము ౧౦ ఈ నాలుగుచామెరలుంసు
- 19 పుభయభూపాలాప[టు]వారు ఇక్షేత్రము పు .
- 20 భుజింపువారు | అఖండదీపప్రతిమ యె
- 21 తు వీసెలు ముస్తయేను కంచున్ను రాగిన్ని
- 22 ఈ దీపా(ం)నకు దినము అడ్డెడు నేతి చొపున ఏండా-
- 23 దికి నాలుగు పు ర ప ౧౦ దీపానకు సమర్పి[ం\*]ప్పిన [మో]-
- 24 దలు x౦ ప్రతిదినమందు పెన్మళ్ళ సంన్నితిని దీపము
- 25 చళంగుశుండును | వీరశ్రీ గజపతి గౌడే-
- 26 శ్వర ప్రతాపపుషోత్తమదేవ విజయరాజ్యసంప-
- 27 క్షరంబులు శ్రాహి ఈ ధంన్యము | తిరుపతి శ్రీ-
- 28 వైష్ణవరక్ష [||\*]స్వదతం(వా) పరదతం వా యో హర-
- 29 తి వసుంధరా [||\*]పష్టివపసహపాణి విషాయాం జాయతే క్రిమి[ః\*]
- 30 ఈ రెండు వెండ్డి\*]చామరలా ఎత్తు వెండ్డి ప ౧౩ వహిడి చామరలు ౨ ప ౧౦ (డి)
- 31 శ్రీ శ్రీ శ్రీ ౦ ౨<sup>1</sup>

## No. 1249.

(A.R. No. 367 of 1896).

ON THE SAME PILLAR.

Partly published in *Ep. Ind.*, Vol. VI, p. 267 f.

- 1 స్వస్తి శ్రీ [||\*] శకవరుపంబులు ౧౨౧౫ గు నేండు వీరశ్రీన-
- 2 రనారసింహ్యదేవరు విజయరాజ్యస [ం\*] వ్యత్సరంబు(ల)-
- 3 లు ౧౨ గు శ్రాహి రిషభ శుక్ల పౌర్ణమియు గురువా-
- 4 రమున శ్రీకూర్మనాథునికి శ్రీనరహరి తీర్థశ్రీపా-
- 5 దములు రిషభ శుక్ల పౌర్ణమి జ్యేష్ఠనక్షత్రమండ్లు |
- 6 ప్రతిసంవత్సరమండ్లున్ను మూల బేరమునకు ఉ-
- 7 త్వపపెరుమాళ్లకుంగా నేవస్థాన అభిషేకపంచామి-
- 8 తద్రచ్యాలకు (1) ఉప్పన్నఉకరణద్రవ్యాలకుంగా శ్రీభ-
- 9 ందారమునం చెల్లె గండమా x ౨ ఈ మా ౧ ౨ నేల పా-
- 10 లి పతి ౧ లెక్కను ఏండాదికి నైన పతి ౧౦ లకి ఉపె[టి]-
- 11 ద్యవస్థా అభిషేకమున పంచామిత్రమునకు ప ౫
- 12 చండనము వెలములు ర ౨ ప ౧౦ | కర్పూగ ౨ ప-
- 13 ౨ | పుష్పలకు ప ౧ | తిరుమడపండ్లు ౨౦౨ ప-
- 14 ౧౦ పాయసము ప ౨౨ ప ౨ | అప్పలు పెళ్లు ౨
- 15 ౨ ప ర | కుడ్లుపండ్లు ర ౨ ప ర | గాయ్యలు
- 16 పండ్లు ర ౨ ప ర | అటుకలు చుప్పాయింగా ప ౨
- 17 పానము పండ్లు ర ౨ ప ౨ | కటిఅముదునకు
- 18 ప ౧ | ఈలోని మిరియాలకు ప ౨ | తిరుమడ-
- 19 పండ్ల మీండ్లి పప్పున వెసలకు ప ౧ | వైష్ణు ర

<sup>1</sup> A fish is engraved below the inscription.<sup>2</sup> Originally వైష్ణుముఖ was cut, and subsequently వై and వ were scored out.

- 20 ౦౨ ప ర| ప దేసి ఆకుల విడ్యాలు ౧౦౦౨ ప ౬| ౦గా
- 21 ప ౬౦[ది]కి ప్రీతిసంవత్సరమండ్లను లగ్నకాలమం[ధ్ర]
- 22 అభిషేకము అనధరించి ఉప్పన్నము అరగింపగొలారు
- 23 ఈ ధర్మ్యువు ఆచంద్రాకర్కస్తా ఈ చెల్లునటగా తిరుపతి శ్రీ-
- 24 వైష్ణవరక్ష|| స్వదత్తాం వరదత్తం వ్యా యో హరే-
- 25 తు వసుంధర|| షష్ఠిం వరుషసహస్రాణీ వి-
- 26 వ్రయాం జాయతే క్రిమిః||

**No. 1250.**

(A.R. No. 368 of 1896).

ON THE FIFTH PILLAR IN THE SAME MANDAPA.

- 1 స్వస్తి శ్రీ [||\*] శకవర్షంబులు ౧౩౭౩ ఆ[గు\*]నేంటి ఖర-
- 2 సంవత్సర శ్రావణ బ ౧౦ ఆకుండ లేశ్వర-
- 3 మహాపాత్యని కొడుకు లక్ష్మణదాసమహ-
- 4 పాత్యడు తమకు ఆయురారోగ్యైశ్వర్యా-
- 5 భివృద్ధికొఱకుం పుత్రపౌత్రాభివృద్ధికొ-
- 6 ఱకుంన్ను శ్రీకూ(౦)ర్తరాయల శ్రీభండారాన
- 7 కు పద్మనిధి కాలోచితమూల్యం వెండి[ట]ంకాలు ౩౩
- 8 వెటి . నడపట్లము జలక్షేత్రంపుట్టెండు గొని పోలుమా-
- 9 రాజు మనుమరాలు [సా]తసాని ఉ[భ\*]యధూపాలయ-
- 10 ంద్దుంన్ను చామరవటి యీ పాలంగాం చేసువారు ఈ దత్త
- 11 తిరుపతి శ్రీవైష్ణవరక్ష [||\*]

**No. 1251.**

(A.R. No. 369 of 1896).

ON THE SAME PILLAR.

Partly published in *Ep. Ind.*, Vol. VI., p. 266.

- 1 క్రిష్ణావతారముదిశ్య జయంత్యాం పరమోత్సవః[||\*]
- 2 భోజయిత్వాభిఖాన్యప్రాణ సమారభ్యాధికారిభిః[||\*]
- 3 ఇతి మత్వా నృహరిణ మునినా ధర్మ్యచారిణా[||\*]
- 4 త్రయో నిషాగ వినిక్షిప్తా దేవభండారసద్మని[||\*]
- 5 ఉనచతుర్దశవషే ద్వాదశశతవత్సరే[||\*]
- 6 కన్యామాసేసితే పక్షే త్రయోదశ్యాం కవేర్దినే[||\*]
- 7 అవిచ్ఛిన్నేన య ఇమం ప్రతిసంవత్సరం హరేః[||\*]
- 8 కుర్వంతి తే పుత్రపౌత్రా లభంత్యేన్యదభీప్సితం [||\*]

**No. 1252.**

(A.R. No. 370 of 1896).<sup>1</sup>

ON THE SAME PILLAR.

- 1 స్వస్తి శ్రీ[||\*] శకవరుషంబులు ౧౧౦౬ నేంటి
- 2 కన్య క్రిష్ణ ౧౩ శుక్ర వారమున నరహాతి త్తే శ్రీపాద-
- 3 ములు తమకు అద్రిష్టాత్తముగాను శ్రీకూ-

<sup>1</sup> This inscription is the Telugu version of No. 369 of 1896.



- 4 మ్రుణాభుని శ్రీజయంతిమ పురాత్నవమున నే
- 5 వకీదేవి సుఖప్రసవాత్మమైకొని శ్రీవైష్ణవ-
- 6 భోజననిమిత్తముగాను శ్రీకూర్మనాభుని శ్రీభండారము-
- 7 న మూండు నూడలు పెట్టి సాలికడకు ఈ ధర్మము-
- 8 వు ఆచంద్రాకర్ణముగాను శ్రీవైష్ణవులు చె-
- 9 ల్లింపుంగలారు శ్రీ [||\*]

**No. 1253.**

(A.R. No. 370-A of 1896).

ON THE SAME PILLAR.

- |   |   |
|---|---|
| <ol style="list-style-type: none"> <li>1 చింత్రాపూడి వెంకటయ్య గుర్వయ్య</li> <li>2 వెంకటయ్యనునమడు అప్పయ్య</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>3 కళింఛిన డోలుమండ్రపం [  *]</li> </ol> |
|---|---|

**No. 1254.**

(A.R. No. 370-B of 1896).

ON THE LEFT DOOR POST OF THE OPPOSITE STORE ROOM.

- |   |  |
|---|--|
| <ol style="list-style-type: none"> <li>1 అస్తి శ్రీ పిఠివీరభూపతి-</li> <li>2 కః కీర్త్యంగనావల్లభ[ః*] శ్రీమా-</li> <li>3 న్ శ్రీవెలనాండునామవిష-</li> <li>4 యాధీశస్సుమస్తేశ్వరః[  *] తస్యాస్య-</li> <li>5 స్తి గజైరనన్యవినిసక్తిమాన-</li> <li>6 నంతాహ్వాయః కోశాద్యక్ష-</li> <li>7 వరః పరస్య చరణాంభో-</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>8 జాశ్రయ[ః*] శ్రీనిధేః శ్రీ . .</li> <li>9 మే వసుభజాజనిచంద్ర-</li> <li>10 సంఖ్యే మేషంగతే దినక[రే]</li> <li>11 దిపశే శుభే[స్త్రి]న్[  *] శ్రీకూ[ర్మ]-</li> <li>12 నాథహరయే స తు దీ[వయ]-</li> <li>13 గ్నా యావన్మహీదినకరం . . . .</li> <li>14 ప్రదీపం[  *]</li> </ol> |
|---|--|

**No. 1255.**

(A.R. No. 370-C of 1896).

ON THE SAME DOOR POST.

- |  |  |
|--|--|
| <ol style="list-style-type: none"> <li>1 స్వస్తి [  *] శ్రీమచ్ఛారుపసిష్ఠ . .</li> <li>2 [వల్ల]భ శ్రీయాశవందీశ్రుః . . .</li> <li>3 దాదిపచంద్రమా ద్విజన . . .</li> <li>4 [ణ]జనైస్సంస్తుతః . . . . .</li> <li>5 మాండినామ సు[క] . . . . .</li> <li>6 ఖవ్రతా పేరా[పా] . . . . .</li> <li>7 . . [నీ] సాభాగ్యభోగ్యా . . . . .</li> <li>8 . . బాసరసన్నిభస్సముదిత[ః] . . .</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>9 [ము]నిః విద్విద్భృండాపద్విమ . . . .</li> <li>10 జన్యజన్మాదభూః    శాకాజ్ఞే నిధిరామరుద్ర-</li> <li>11 గణితే పౌషం గతే భాసగ్రా సంత్రాంత్యాం</li> <li>వినుప[ద్గ]-</li> <li>12 మే రవిదనే శుక్లే దశమ్యాం తిక్ణా   ఆచం-</li> <li>ద్రాకర్ణమ-</li> <li>13 సౌ ప్రదీపమ[మ]లం ప్రాదాదఖండ(ం)-</li> <li>ద్వయం   శ్రీ-</li> <li>14 మశ్రీనిజనాయకాయ హరయే. శ్రీకూర్మ-</li> <li>15 నాథాన్ననే   </li> </ol> |
|--|--|

**No. 1256.**

(A.R. No. 370-D of 1896).

ON THE RIGHT DOOR POST OF THE SAME ROOM.

- |   |  |
|---|--|
| <ol style="list-style-type: none"> <li>1 గగణగుణాత్మే-</li> <li>2 ద్దుగణసశ కాబ్దము-</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>3 లు సనం చైత్రసిగ-</li> <li>4 షష్ఠీ శశిదినమున[  *]</li> </ol> |
|---|--|

- 5 నఖలసురాసురేంద్రానగ్న్య-
- 6 [ము]కుటాగ్రసద్రత్నరంజిత-
- 7 [చ]రణుండైస[|\*] కూర్మనాథు-
- 8 నకు సద్గుణి మాపగాము-
- 9 శా ననుండుపమ[స్య]సన్మ-
- 10 నివరేణ్య[|\*] గోత్రుండేతమనా-
- 11 యకునకుం గండెమకు-

- 12 నుం దనయుండు వంశవ-
- 13 ధ్ధనుండు ధర్మ[|\*]విదుండు
- 14 రేవన ఒంబ్యరవెల్లినాగబండ్ల-
- 15 మున విల్చి పుట్టెండు వం-
- 16 [ట్రి]పాలము చెలుపుమిగుల-
- 17 నఖణ్ణపదీపమునకుం దన-
- 18 రంగాం బెట్టె నాచంద్రతారకముగ[||\*]

**No. 1257.**

(A.R. No. 370-E of 1896).

ON THE SAME DOOR POST.

- 1 స్వస్తి [||\*]ఖ్యాత[|\*] శ్రీపురుషోత్తమో
- 2 ద్విజవర[|\*] శ్రీమాన్ పరో ధా-
- 3 మ్మికస్సోభూద్ధోతమగోత్రజో
- 4 గుణనిధివ్య[|\*]ద్యావినీతస్సుధీ స్త-
- 5 స్యాశేత్సుదతీవరా సహవరీ నూ-
- 6 రాంబికేతి శ్రుతా సచ్ఛారితప-
- 7 విత్రకీర్తి[|\*]రవరా గంధ్రోవ సాక్షా-
- 8 ద్భువి[|\*] ఎఱపోతవధానీతి త-
- 9 [యో]రస్తి వరస్సుతః[|\*] వినయాచా-
- 10 రసంపుష్పో నారాయణపరాయణ
- 11 [ః] | [సో]యం శరణ్యో ధర్మక్షాణాం  
వైది-
- 12 [కానామ]భూతకలో[|\*]జన్మక్షేస్వస్య
- 13 [పి]త్రోశ్చ శ్రేయోత్థమకరోచ్ఛుభం[||\*]  
పద్మాక్షో

- 14 మాసిమాసీహా కూర్మనూపీ జనార్దన
- [స్స]-
- 5 దా బ్రహ్మో భృతి తదైవారాధ్యతే [చిరం]
- [||\*]
- 16 శా[కా\*]జ్యే వ్యోమలోకక్షితికశిగణితే యా
- . . .
- 17 . . . దినేశే పుష్యక్షే సోమవారే రవి-
- వ . . .
- 18 తిథౌ పంచదశ్యాం హిమాంశో దత్త .
- . . .
- 19 మూల్యం ఝటితి భగవతే కూర్మనాథా
- యా . . .
- 20 యావచ్చంద్రాకర్ణతారం సురగురుమతి-
- నా . . .
- 21 . . . . .

**No. 1258.**

(A.R. No. 371 of 1896).

ON THE FIRST PILLAR IN THE FIRST ROW OF THE ASTHANA-MANDAPA IN THE SAME TEMPLE.

- 1 స్వస్తి [||\*] శకవరుపంబులు గంగరగునే-
- 2 ంట్టి కకార్ణక[సంకా]ంత్తి నాండు  
కొండి
- 3 వీ[టి]కోటం చె[డిక]గోత్రమున ఉత్తరి సెట్టి  
త-

- 4 మ తండ్రి మండ్రడిసెట్టికి అద్రిష్టాత్థము-
- 5 గా శ్రీకూర్మస్వామిదేవరకు ఆచం-
- 6 ద్రాకర్ణస్థాభగాం బెట్టిన అఖండదీపము-
- 7 న గొటియలు Xం [||\*]

**No. 1259.**

(A.R. No. 371-A of 1896).

ON THE SAME PILLAR.

- 1 స్వస్తి [||\*] శకవరుపంబులు గంగర గునే-
- 2 ంట్టి విమపుసంకాంత్తినాండు దుత్తా-
- 3 డ నాగుండ్రయరిగోత్రమున మా-
- 4 ంకొకండి లి[సి]మాతా తమ తండ్రి

- 5 కోటండి సెట్టికి అద్రిష్టాత్థము-
- 6 గా శ్రీకూర్మస్వామిదేవరకు ఆచం-
- 7 ద్రాకర్ణస్థాభగాం బెట్టిన అఖండ-
- 8 దీప[ము]న గొటియలు Xం[||\*]

## No. 1260.

(A.R. No. 372 of 1896).

ON THE THIRD PILLAR IN THE SAME ROW.

- 1 స్వస్తి శ్రీ [||\*] జయాభ్యుదయ శాలివాహనశకవర్ష-
- 2 ంబులు ౧౫౨౬ అగునేటి క్రోధినామసంవత్స-
- 3 త్సర ఆశ్వీజ శు ౧౦ శు [||\*] హజరతి మహామ-
- 4 దఖుల్లిపాదశహం వాడయచుంగారి పంపున
- 5 అశ్వరాయనింగారు కొప్పులవారి కొతాము వీరగో-
- 6 తాము యజ్ఞిల్లలూ సాధించి ముకుందబాహు-
- 7 బశేంద్రునిని సరహద్దు వల్లదరిమి కూర్మము న-
- 8 చ్చి కూర్మనాథునికి నిత్యనైవేద్యాలు రాగభోగాలు తడువు-
- 9 లనుండ్డి సాగక ఉండ్రంగాను పద్మనాయకులు విష్ణుల్ల-
- 10 గోత్రులు రాజాధిరాజ మహారాజ రాజశ్రీ కమళ-
- 11 య్యంగారి పుత్రులూ సర్వపు అశ్వరాయనింగారు శ్రీ-
- 12 కూర్మనాథుని ప్రీతిగాను కూర్మగ్రామము క్రోధినామ-
- 13 సంవత్సర మృగశిర సాలుమాడలుగాను పోలము మె-
- 14 రకవల్లము పలవృక్షాలు చెరువులు తోంటలు గ్రామ
- 15 ఆదాయము సర్వమున్ను సర్వమాస్యముగాను శ్రీకూ-
- 16 ర్మనాథుని నిత్యనైవేద్యము దీపారాధన శేవకులకు బ్రతులు ౨౧
- 17 రామానుజకూటముకు బ్రతులు [౯] తోంటలు పాటకమూలము
- 18 శ్రీవైష్ణవులకు బ్రతులు ౨౧ బ్రాహ్మణకు బ్రతులు ౨౨ యీచో
- 19 వున కటడతేలి [స]వపణణచేశిరి || స్వదత్తాద్విగుణం పుణ్య[ం\*]
- 20 పరదత్తానుపాలనం [||\*] పరదత్తావహారేణ స్వదత్తం నిష్పలం భవేత్ [||\*]
- 21 ఏకైవ భగవతే లోకే సర్వేషామేవ భూభుజాం [||\*] నభోజ్యా న క-
- 22 రగ్రాహ్య వివ్ర(శ్రీ దేవ)దత్తా పసుంధ గా [||\*] శ్రీశ్రీశ్రీం జేయుమా [||\*]

## No. 1261.

(A.R. No. 372-A of 1896).

ON THE SAME PILLAR.

- |   |   |
|---|---|
| 1 స్వస్తి శ్రీ [  *] శకవర్షంబులు ౧౧౭[౯] | 3 లు ౧౯గు శ్రాహి తులాసంక్రాంతి క్రీష్ణవ్రతి |
| నేటి వీరశ్రీ-                           | వద  |
| 2 సరసింహ్యదేవరు విజయరాజ్యసంవత్సరంబు     | 4 యు సోమవారమున <sup>1</sup> ।               |

## No. 1262.

(A.R. No. 372-B of 1896).

ON THE SAME PILLAR.

- |                                   |                                     |
|-----------------------------------|-------------------------------------|
| 1 స్వస్తి శ్రీ [  *] శాలివాహనశకీయ | 6 ధాన పుణ్యపుత్రః కాత్యాయననూ-       |
| 2 ౧౭౮౫ తమవషే రుధిరోద్ధరినా-       | 7 త్రావలంబకః శ్రీవరదమదనగో-          |
| 3 మకే చైత్రమాసే కృష్ణపక్షే సప్త-  | 8 పాలశర్తనామా బ్రాహ్మణః             |
| 4 మ్యాం పుణ్యజనగురువాసరే ఆ-       | 9 శ్రీకూర్మక్షేత్రే శ్రీకూర్మనాథస్య |
| 5 త్రేయగోత్రసముద్భవః రామాభి-      | 10 దశానమకరోత్ అయం గోపాలశ-           |

<sup>1</sup> The inscription is left unfinished.

- 11 త్త మహాపండితః ఛార్మికః నీతి-
- 12 మాన్ వరహితకారీ చ అద్యత-
- 13 నరాజలాక్షణైః పూర్వరాజద-
- 14 త్తనిశ్చీకరణాయ ప్రేషితః తన్ని-
- 15 యోగం యథాయోగ్యం ప్రా-
- 16 వ్తానాశీర్వాదసహితం అ-
- 17 నూన్యం కృత్వా సర్వలోకాన్ అ-

- 18 రంజయత్ అస్య యశః శా[శ్వ]-
- 19 తః సమః స్థిరం తిష్ఠతి అస్య
- 20 ద్వితీయప్రియకళత్ర[మ్]
- 21 విజయలక్ష్మీనామ || శ్రీ-
- 22 కూర్మం కావరస్తులన తరిమ-
- 23 ర పాపయ చెకిన శాసనం[||\*]

**No. 1263.**

(A.R. No. 373 of 1896).

ON THE FOURTH PILLAR IN THE SECOND ROW OF THE MANDAPA.

- 1 స్వస్తి [||\*]శాకాబ్దే నేత్రనాగక్షితిశశి-
- గణి-
- 2 తే . . . స్థే దినేశే నేనాధీశోభిః-
- 3 ధ్య క[నక]స[రి]మితం వల్లభాఖ్యస్సవ-

- 4 ణ్ణాం[||\*]ప్రోత్రుభ్యో భోజనార్థం ము-
- ని[వ]-
- 5 రతిలకస్యాగ్ర జ్యోతిరాఖ్యస్యాదా-
- 6 దాచంద్రతారం కమతపతిపురః కీ-
- 7 త్తీసంరక్షణాయ(ః) ।

**No. 1264.**

(A.R. No. 373-A of 1896).

ON THE PILLAR TO THE LEFT OF THE ABOVE PILLAR.

- 1 శకవర్షంబులు ౧౧౨౫ గు -
- 2 నేంటి వీరశ్రీనరసింహారా
- 3 ఉతదేవర ప్రవర్ణమాన విజయ-
- 4 రాజ్య సంవత్సరం గు శ్రాహి కుం-
- 5 భ శుక్ల పంచమియుం పండితవా-

- 6 రమునాండు సింహాళ దేశమున
- 7 అజ్జకేశవదేవుని కూంతులు గా-
- 8 యక భాగలదేవి తనకుం పున్యా-
- 9 త్తముగాను శ్రీకూర్మనాభు-
- 10 నికి అఖండదీపము ఒకకట్టి [||\*]

**No. 1265.**

(A.R. No. 373-B of 1896).

IN THE SAME MANDAPA.

- 1 శకవర్షంబులు ౧౧౨౬ యగు నేంటికి -
- 2 రశ్రీనరనారసింహదేవర ప్రవర్ణమా-
- 3 న(ం) విజయరాజ్యసంవత్సరంబులు
- 4 ౨౪ యగు శ్రాహి కులా శుక్ల కెయు మంగ-
- 5 భవారమున సోమీశ్వరదేవని తల్లి శ-
- 6 య్యమాదేవి తన మత్తతులు కవుసల్యా-
- 7 దేవికి ధర్మాత్థముగాను శ్రీకూర్మనా-
- భునిక అ-

- 8 [ఖ]ండదీపము ఆచంద్రకర్ణముగాను చెల్లు-
- టకు
- 9 పెటిన మాలామాడ గ వీర పుష్పవాటికకు పె-
- 10 టిన మాడలు ర నుం గా మాడలు = వీర శ్రీబలి-
- 11 అవసరమునా పట్టను పెటిన ఇనూషకవ \*
- 12 దివియకోలలు పదియును తంబ్బముం త్త
- 13 ఒకకండు ఈ ధర్మువు ఆచంద్రకర్ణము
- చెల్లంగ-
- 14 ల ధు (ః) ।

**No. 1266.**

(A.R. No. 373-C of 1896).

IN THE SAME PLACE.

- 1 స్వస్తి శ్రీ [||\*]పడసీత్యుత్తరే పరుషే
- సహ-

- 2 ప్రే చ శతోత్తరే [||\*] కవివారే ధనుర్ము-
- సే శ్రీష్ట-

- 3 వక్షే ద్విశోత్తమః । అగత్య డిమిలగ్రా-  
మా-
- 4 ద్వేమంగో డాస్థితో ధునా [1\*] శ్రీకూర్ము-  
నా-
- 5 ధమాసాద్య జాతతద్భక్తిరంజనా [1\*]నూ-  
రిశమ్మే-
- 6 తి విఖ్యాతః [1\*] స్వన్నమాధవసత్కుతః  
[1\*]యాజ్ఞ-
- 7 వలోగ్య మహాబుద్ధిః పురతఃకమతాకృతేః  
[1\*]

- 8 తాంబ్రస్తంబేన సహితం ప్రాదాద్దీపమ-  
ఖండ-
- 9 కం [1\*] ధర్మార్థం కామసిద్ధ్యర్థం  
యావచ్ఛం-
- 10 ద్రదివాకరో । ఎపం ప్రదీపం పురతః కూ-
- 11 మ్మనాభస్య యే జనాః పాలయంతి  
మహా-
- 12 పుణ్యం తేషామప్స్వలిశం శుభం [1\*]శ్రీ-  
శ్రీ-
- 13 శ్రీ [1\*]

No. 1267.

(A.R. No. 373-D of 1896).

IN THE SAME PLACE.

- 1 స్వస్తి శ్రీ శకవత్సరే రసగిరిక్షోణీండ్లుభి-
- 2 స్సంయుతే శ్రీకూర్ముస్య పురస్థితాయ  
హ-
- 3 రయే స్వప్నేశ్వరాయానిశం [1\*]నైవే-  
ద్యార్థమ-
- 4 దాదనంగసద్రీశః ప్రామండసేనాశతిః
- 5 తెద్వాండోకసి పంచమాడకనకం ద్రోణ-
- 6 ద్వయాన్వర్థకం । అనంకభీమభూత్యై  
భా-

- 7 స్వ[దానం\*]ద్రతారకం [1\*]వైష్ణవైః పాల  
నీయం త-
- 8 తేషామపి శుభం యతః । స్వస్తి [1\*]శక-  
వషం-
- 9 బులు ౧౧౨ [2] గునేటి మేష శుక్ల ౧౧ యు
- 10 శుక్రవారమున పారముంసేనాశతి
- 11 అనంకభీమరవతు దేడకకు ఆయుషాగ-
- 12 మాత్థముగాను శ్రీకూర్ముమున<sup>1</sup>

No. 1268.

(A.R. No. 373-E of 1896).

IN THE SAME PLACE.

- 1 స్వస్తి శ్రీ [1\*]శకవషంబులు ౧౧౩౪ నే-
- 2 ణ్ణి వీరశ్రీనరనారసింహదేవర వి-
- 3 జయరాజ్యసంవత్సరంబులు
- 4 ౧౨ శ్రాహి వైశాఖ శుక్ల ౩య పం-
- 5 డితవారమున పెనుంగొండశా-
- 6 ఖయైన ఘనగోప్తలగోత్రము .
- 7 పెదనసెట్టి కొడుకయైన వేణమ
- 8 కొడుక ఎఱిపోత సెట్టి తనకు-
- 9 ౦ బుణ్యాత్థముగా శ్రీకూర్ము-
- 10 దేవరకుం బెట్టిన అఖి[౦\*]డాదీ-
- 11 ప ౧౧౪కి గండమాగ వీర నిత్య-
- 12 పది పుష్పాలు చాత ఆచంద్రాకర[మ]-

- 13 ౦ బైన గండ[చి]గంను వీర నిత్య మ-
- 14 డవలి రెండుకుంచాలు ఆచం-
- 15 ద్రాకర[ము\*] చెల్లంబెట్టిన గండమ-  
[డ\*]లు
- 16 ౨ చి ర వీర మతము నాళికేరపు
- 17 చెల్లు ౬ ణ్ణికి నీడుపోయ బెట్టిన
- 18 చి ౬ దీపదణ్ణునకు బెట్టి-
- 19 న చిగ గాబెట్టిన మా ౯ చి గ
- 20 ఈ ధర్మువు శ్రీభండారము-
- 21 నం చెల్లుటకు శ్రీవైష్ణవ-
- 22 రక్ష శ్రీశ్రీశ్రీ [1\*]

<sup>1</sup> The rest of the inscription is built in.

No. 1269.

(A.R. No. 373-F of 1896).

IN THE SAME PLACE.

- |                                       |                                    |
|---------------------------------------|------------------------------------|
| 1 స్వస్తి శ్రీశాకవక్షే కరిగి-         | 13 నిత్య ఇద్దుము వియము-            |
| 2 శశిఖాసమ్మితే పూర్ణకో-               | 14 [ను] మడవలిపాలెకడం               |
| 3 టీనాభస్యాచందతారం కమ-                | 15 జెలునట్లుగాను శ్రీకున్డ-        |
| 4 తతనుహ శేశ్చారుసాంత్రా-              | 16 నాభుని[భం]డారమునం బె-           |
| 5 లగోత్రః [  *]అచ్చాఖణ్డప్రదీప్త్యై   | 17 ట్టిన గండమాడలు x ఈ              |
| 6 లలితతరగుణో బయ్యనశ్రేష్ఠి-           | 18 ఆరగించిన ప్రసాదము-              |
| 7 పుత్రుః పండ్డిశ్రేష్ఠిస్సునేత్రస్త- | 19 నం బడికిం ధూమండు శం-            |
| 8 మదిత రుచిరం సార్థమాడద్వ-            | 20 కుట్ర వట్టి తోంట్ట వెట్టిన దాస- |
| 9 యాఘుః [  *] శ్రీశ్రీశ్రీ [  *]      | 21 రికిం ధూమండు చెల్లంగల           |
| 10 సకవక్షంబులు గం[2]౮                 | 22 యది ఇ ధమ్ముపు వైష్ణవ-           |
| 11 గునేష్టి వి . . . . .              | 23 ర[క్ష] [  *]                    |
| 12 నస్వస్మమాధవదేవరకు                  |                                    |

No. 1270.

(A.R. No. 373-G of 1896).

IN THE SAME PLACE.

- |                                    |  |
|------------------------------------|--|
| 1 ౧ శకవక్షంబులు గం౮౬ నేష్టి శ్రీ-  | 6 మిదేవరకు చంద్రధరదేవర ద్వితీయ్య       |
| 2 మదనంత్తవక్షదేశర ప్రవర్ణమాన వి-   | 7 లక్ష్మీయైన ప్రతివిమహాదేవులు తమ ధ-    |
| 3 జయరాజ్యసంవత్సర శ్రాహి మి[ధు]నమా- | 8 మ్మాత్తముగా నాచు ద్రకరము నడ-         |
| 4 సమున అమవాస్యయు నాదివారమున        | వంగా బె-                               |
| 5 నూయ్యగ్రహణమిత్తమున శ్రీకూమ్మ-    | 9 ట్టిన అఖణ్డవత్తిడిపములు రె[ం]ట్టికి- |
| స్వా-                              | 10 గా బెట్టిన సురభిమాడలు గం[  *]       |

No. 1271.

(A.R. No. 373-H of 1896).

IN THE SAME PLACE.

- |                         |                         |
|-------------------------|-------------------------|
| 1 శాకాబ్దే గజ[రూ]సభూ-   | 7 రెట్టహాత[త]నయ[ః*]     |
| 2 శశిమితే చా[వ]ం గతే    | 8 శ్రీమంత్రిపగ్గః       |
| 3 బాసక రే [శు]క్లాయాం   | 9 స్వయం స్నాత్వాఖం-     |
| 4 దశమీతిథౌ శ[శి]ది-     | 10 డమ శేషలోకవి-         |
| 5 నే శ్రీకూమ్మనాథాల-    | 11 ఖితం ప్రాదాత్ ప్రదీ- |
| 6 యే [  *] చింతాడప్రభు- | 12 పం వరం [  *]         |

No. 1272.

(A.R. No. 373-I of 1896).

TO THE LEFT OF THE ABOVE INSCRIPTION.

- |                                      |                                      |
|--------------------------------------|--------------------------------------|
| 1 స్వస్తి [  *] శకవరుషంబులు గం౬౩౫-   | 3 రాజ్యసంవత్సరంబులు ర గు శ్రాహి రిషభ |
| [నే]ష్టి శ్రీమదన-                    | శుక్ల త్ర-                           |
| 2 ౦త్తవక్ష వీరనరనాగసింహదేవర ప్రవర్ణ- | 4 యోదశియు గురువారమున శ్రీకూమ్మనాథ-   |
| మాన విజయ-                            | దే-                                  |

- |   |   |
|---|---|
| <p>5 వరకు యాచంద్రాకర్ణ[స్థా]యిగాగ రా<br/>మాంక]నా-</p> <p>6 యకు కొడుకు సోమీశ్వరనాయకువారి కొ-<br/>డు-</p> <p>7 కు కీర్తివాసగడా సేనావతివా[టి] కొ-<br/>డుకు రామాగో-</p> | <p>8 వింధమహాసేనాపతులు పెరిస అఖండీ-</p> <p>9 పముల రెంటి మల[మా]డ గం</p> <p>10 నీర నిత్య అమదుపడిపరియలాలు [రె]-</p> <p>11 [ం*]డును కుడువంగల బ్రాహ్మణులు గం లో-</p> <p>12 వారలపేలలు సో భ కుంచుం[  *]</p> |
|---|---|

**No. 1273.**

(A.R. No. 373-J of 1896).

TO THE LEFT OF THE ABOVE INSCRIPTION

- |   |   |
|---|---|
| <p>1 శ్రీ[  *]శకవర్షంబులు గం గం నేటి శ్రీమ-<br/>దసంత్రవ-</p> <p>2 మ్మదేవర ప్రవర్ణమాన విజయరాజ్యసం-<br/>వత్సర-</p> <p>3 ంబులు గం శ్రాహి తులా పున్నమయు గురు<br/>వార-</p> <p>4 మునాంటి సోమగ్రహణనిమిత్తమున శ్రీకూ-</p> | <p>5 మ్మనాథదేవర అముదుపడికిం గొల్లాపునాం-<br/>డు-</p> <p>6 గట్టన దేవరాజు జమ్మనబందక్రింది తన అ-</p> <p>7 కరములో జగద్దేవకొల నాచంద్రాకర్ణ-<br/>స్థా-</p> <p>8 యిగాం బెట్టిన భూమి ఈ బండ్లక్రింద మూ-</p> <p>9 ండుపుట్ల[భూ]మి కచ్చితి[  *]</p> |
|---|---|

**No. 1274.**

(A.R. No. 373-K of 1896).

BELOW THE ABOVE INSCRIPTION.

- |   |  |
|---|--|
| <p>1 శకవర్షంబు గం గం</p> <p>2 నేటి ఉత్తరాయణసంక్రాంతినాండు వీరి<br/>మత్సర-</p> | <p>3 డు పినదే[వ]రాజు అఖండీపమునకు గుడి-</p> <p>4 పూండిం పెట్టిన గర్లు వందుము[  *]</p> |
|---|--|

**No. 1275.**

(A.R. No. 373-L of 1896).

TO THE LEFT OF THE ABOVE INSCRIPTION.

- 1 స్వస్తి శ్రీశాకవర్షే విశిఖశరసుధాధామధాత్రీసమేతే [యోగే] చంద్రాకర్ణతారం  
ప్రతిభ . . . సవ్వమా-
- 2 సోత్సవస్య । శ్రీకూర్మస్వామిభక్త్యా మునిరఖిలజనానందన శ్చిత్సుఖాఖ్యః)స్తద్దేవగ్రా-  
మవా-
- 3 టీద్వితయమితభువో దాపయామాస మూల్యం । నిర్విఘ్నం)స్త్వహత్యేష ధర్మం  
కూర్మప్రభో మ
- 4 మ[||\*]త్వాం యాచే నీచభావేన యతస్త్వం ప్రాత్తితాత్థదః ॥ స్వస్తి శ్రీ[||\*] శకవర్షం]బు  
గం గం నేటి శ్రేష్టా-
- 5 మాసము మోదలుగా శ్రీకూర్మనాథదేవరు లక్ష్మీభూమిసహితముగా [మా]సంప్రతి భరణి  
నక్షత్ర-
- 6 ము బలిప్రదానపూర్వకము గ్రామప్రదక్షిణము వేంచేయుటకును ఆరగించుడి నివేద్యములు ఏ-
- 7 డును అప్పములు x . . . [లు] పదియును నెత్త తూ మెండునడ్డయును చెఱకుం గుడ్డు  
పలములు
- 8 వదియును మిరియాలు మానయును . ండు దూముండును విడియాలపోంకరాలు మున్నూఱును  
ఆ-

- 9 కులు ఏడు గట్టుం గవల్యయును కప్పుము ఎత్తు రెండు వాచికలును చంద్రము అరపలమును
- 10 మళియలాలు ఫుషూలు . . . [మాన్య]తో పైన దత్తములు ఆచంద్రాకరము సెల్లు-  
టకు చిత్తు-
- 11 ఖభట్టారకులైన శ్రీనరసింహమహామునులు . . . . . శ్రీభండారమున  
నాడిన గండ-
- 12 పండ్రెండుమాడయు నేసుసి[న్న]లకు నీయూరి జెండరుముచెఱుక్రింద నిరువిటిచవుకభూమి
- 13 ఫలభోగమునందు ప్రతిసంవత్సరము మాసంప్రతి సెల్లంగలయది [||\*]

**No. 1276.**

(A.R. No. 373-M of 1896).

IN THE SAME PLACE.

- 1 స్వస్తి శ్రీశాకవమ్ విశిఖశరసుధాధామధాత్రీసమేతే శ్రీకూర్మకారవిష్ణోరవిరతవిలస-
- 2 ద్వీప[యగ్ర]స్య [హే]తోః . ప్రాదా[ద్వ]ష్టిగావశ్యశధరధవళో రావుతోనంక గభీమ-  
- తూభృత్సంహాన
- 3 శశ్వ . స్వవృజనవిజయాయాతిగస్వాముషే చ |

**No. 1277.**

(A.R. No. 373-N of 1896).

TO THE RIGHT OF NO. 373-J OF 1896 ABOVE.

- 1 . . . . . గండర ఙ్గు శ్రీమదనం[త్తన]-
- 2 [మ్రు]దేవర [ప్ర]వర్ణమాన విజయరాజ్యసం[వ]-
- 3 . . . శ్రాహి కంభ పాన్నమాస్యయను
- 4 . . . . న ర[వుతు] మాంకినాయకు ఎఱ-
- 5 . . . . య శ్రీగంశేశ్వరదేవ
- 6 . . . . . దేవి శ్రీకూర్మస్వామి-
- 7 . . . . . పెట్టిన అఖండవత్తిదీప[ముకు] నిమ్మి-
- 8 యడారి తూర్పున చెఱువుక్రింది ముప్పంధుమునేల యూదా-
- 9 భుని తి యూరివా గాచంద్రాకరము పాలి నడపంగలవారు[||\*]

**No. 1278.**

(A.R. No. 373-O of 1896).

BELOW THE ABOVE INSCRIPTION.

- 1 శకవర్షంబులు గండ[ర] నేటి శ్రీమదనంత్తనమ్మ-
- 2 దేవర ప్రవర్ణమాన విజయరాజ్య[సం]వత్స x[౯] శ్రాహి ఉ-
- 3 త్తరాయణసంక్రంతి నిమిత్తమున శ్రీకూర్మస్వామి-
- 4 . . . రాన మాంకినాయకు పెండ్రము . . . . .
- 5 మా . . . . . లు పెట్టిన అఖండవత్తిదీపము
- 6 . . . . . డలు x [||\*]

**No. 1279.**

(A.R. No. 373-P of 1896).

IN THE SAME PLACE.

- 1 స్వస్తి శ్రీ [||\*]శకవర్షంబు గం[ం]రగు |
- 2 శ్రీమదనంతవమ్మదేవర ప్రవర్ణ-
- 3 మాన విజయరాజ్య సంవత్స ౬౮ శ్రాహి.



- |  |  |
|--|--|
| <p>4 కుంభ సౌన్నమాస్యయు సోమ గ్రహణిమి<br/>త్తము-</p> <p>5 న శ్రీపూన్నకొటికూర్ముస్వామి దేవరకు</p> <p>6 వాకటాం [శ్రీ] కేశవనాయకుని కొడుకు</p> | <p>7 . మదే[వ] పెగ్గడ పెట్టిన అఖ-</p> <p>8 ంషవత్తి[దీప]మున మాడ౪ట్టి పాలి-</p> <p>9 కడ ఆచంద్రాకర్ణము<sup>1</sup></p> |
|--|--|

**No. 1280.**

(A.R. No. 373-Q of 1896).

ON THE JAMB OPPOSITE TO No. 373-P OF 1896 ABOVE.

- |   |   |
|---|---|
| <p>1 స్వస్తి [  *] శకాబ్దంబు ౧౦౬౮ నేంటి శ్రీ-</p> <p>2 మదనంత్రవత్తుదేవర ప్రవర్ణమాన</p> <p>3 బిజయరాజ్యసంవత్సరంబు ౬౮ శ్రాహి<br/>కా-</p> <p>4 త్రిక మహాద్వాదసినిమిత్వము-</p> <p>5 న శ్రీపూన్నకొటికూర్ముస్వామి దేవ-</p> | <p>6 రకు నిందుల సుత్తెణ్ణినా-</p> <p>7 యకురాలు దన తల్లి దూ-</p> <p>8 గ్గమనాయకురాలికి-</p> <p>9 ౦ బెట్టిన అఖణ్ణవత్తిదీప ౧</p> <p>10 ణ్ణి మాడ x [  *]</p> |
|---|---|

**No. 1281.**

(A.R. No. 373-R of 1896).

IN THE SAME PLACE.

- |  |   |
|--|---|
| <p>1 శకాబ్దంబులు ౧౦౬౮ నేంటి శ్రీమద-</p> <p>2 నంత్రవత్తుదేవర ప్రవర్ణ[మా]న వి-</p> <p>3 జయరాజ్యసంవత్సరంబు ౬౮</p> <p>4 శ్రాహి ఉత్తరాయణసంక్రాంతినిమి-</p> <p>5 త్తమున శ్రీపూన్నకొటికూర్ముస్వామి-</p> | <p>6 దేవరకు మహాదణ్ణవాసి బయ్యవ</p> <p>7 నాయకులి పెణ్ణము పటమనాయకుతాలు</p> <p>8 పెట్టిన అఖణ్ణవత్తిదీపము ౧ కి మాడలు</p> <p>9 [x] దీని ఆచంద్రాకర్ణము<sup>2</sup></p> |
|--|---|

**No. 1282.**

(A.R. No. 373-S of 1896).

IN THE SAME PLACE.

- |   |  |
|---|--|
| <p>1 శ్రీ స్వస్తి [  *] శకవర్ణంబులు ౧౧౩౯</p> <p>2 నేణ్ణి శ్రీమదనన్త్రవత్తురావుతదే-</p> <p>3 వర బిజయరాజ్యసంవత్సరంబులు ౯</p> <p>4 శ్రాహి శ్రీభిష్టాద్ . . . లుగా శ్రీ-<br/>కూర్ము-</p> <p>5 [నా]థదేవప్రీతయే . . . . .<br/>స . . . . .</p> <p>6 [పా]తవరాజశర్ముణా . . . త్రకం-<br/>చేన[శ]</p> | <p>7 వ్వుణ[ః*] పుత్రీ భీమావతినామధేయా అశే-</p> <p>8 పుణ్యప్రాప్త్యర్థం దీపప్రదానం కృత -<br/>వతీ [మ]-</p> <p>9 [ల]మాడపంచేన ఆచంద్రాకర్ణతారకే అ<br/>స్వ .</p> <p>10 [డ]శోపభోజ్యేన త్రైలేన దీపప్రదా[నం] .</p> <p>11 త్యం సమస్తశుభమితి [  *]</p> |
|---|--|

**No. 1283.**

(A.R. No. 373-T of 1896).

IN THE SAME PLACE.

- |   |   |
|---|---|
| <p>1 శ్రీకూర్ముదేవాయ నమః.</p> <p>2 స్వస్తి [  *] శకవర్ణంబులు ౧౧౩౩ గునే-</p> | <p>3 ండు మేవ శుక్ల త్రితీయయు శనినరమున</p> |
|---|---|

<sup>1</sup> The inscription is left unfinished. <sup>2</sup> Unfinished.

- |  |  |
|--|--|
| <p>4 స్వస్తి[  *] అనేకభంగురతరంగసం-<br/>ఘాతపీచీవ్యా[యా] . . .</p> <p>5 లవనోదధివే[లా]వలయవలయిత గం-<br/>గాప-</p> <p>6 య్యంతమధు . . . . .<br/>. . . . . ఫర-</p> <p>7 వల్లభ హాయిహాయవంశోద్భవ కౌండి .<br/>. . . . .</p> <p>8 త్ర అత్యుగ్రనరపిరోదప్పుణద్వజ మ-<br/>హామండ పశే-</p> <p>9 పోషణ సహస్రబాహుత్రతాపవీయగు-<br/>ణసంపన్నులైన శ్రీమన్నహామండలే-</p> <p>10 శ్వర డ-</p> | <p>11 ంగేటి ముంజరాజుకొడుగు కణ్ణమరాజు<br/>శ్రీకూ-</p> <p>12 మ్మస్వామిచేవరక మా బ్రిత్తియైన ఆవ-<br/>అండ్లు</p> <p>13 మా ఆయ్య ధారపో[సిన] భూమి లో-<br/>పుగాముపండు-</p> <p>14 ము నేల యఖండవత్తికడీపమునకూ .<br/>. . . . .</p> <p>15 చంద్రాకరస్థాహిగా పెట్టితిమి [  *]<br/>స్వదత్తం</p> <p>16 పరదత్తం వా [యో] హారేత వసు-</p> <p>17 ందర    పష్టివ్వవస[హస్రాణి]</p> <p>18 విష్వాయాం జాయతే క్రిమిః [  *]</p> |
|--|--|

No. 1284.

(A.R. No. 373-U of 1896).

IN THE SAME PLACE.

- 1 స్వస్తి శ్రీ [||\*]. . . . వివ చంద్రమా వరవణిగ్వంశాంబురాశౌ సుధీ[||\*] శ్రీమానాథవచం-  
ద్రనా-
- 2 యకవరో జాతోద్భవైస్సంస్తుతః[||\*] ప్రఖ్యాతస్సకలాత్థవాంఛితఫలే కల్పద్రుమో భూ-  
చ్చరం శ్రీమతాకశ్య-
- 3 పగోత్రవారిధిమణివ్యవ్యామణిద్దీమణిః | త[త్పు]త్రస్త్రికలింగమండలమహద్దండాధి-
- 4 క . . . . : (1)సద్భావోదండ . . . ఖండితారివసుధాధీశప్రతాపోద్దమః భాతి శ్రీమద  
నంగభీమ-
- 5 నివ[తేః] పాద . . . . రస్సేనాధ్యక్షువరేతివిశ్రుతమహానా[ధ]: ప్రగల్భాన్వయః||
- 6 శాకాబ్జే శైలబాణశీతిశశిగణితే శ్రావణే సౌమ్యవారే దశే నూయ్యోపరాగే త్రిభువనగు-
- 7 రవే [కూ]మ్మనాథాయ నిత్యం[||\*] ప్రాదాదాచంద్రతారం సకలబలపతిః శ్రీమహాబాణ-
- 8 [వ]మ్మా నైవేద్యాన్ సోపచారం హేమకరధవలం కాంసపాత్రం చ రమ్యం|| ఎతనై వేద్య-
- 9 [సిద్ధ్యత్థం] ప్ర[శ]స్తం వాటికాన్వయం | తోనె . . . మహాగ్రామశాలిక్షేత్రమదా-  
ద్విభుః|
- 10 . . . . . తలే రమ్యే . . . వంక్యక్షేత్రే సువిస్తరం చతుర్విక్షు . . . .  
స్థాప్యయా-
- 11 వ[చ్చ]ంద్రాకరతారకం | హస్తాశ్రీవైష్ణవానాంచ్య నివహమేకమదాదసా[||\*]
- 12 నిత్యమేకైకతాంబూలం తద్ద్విధ్యా . త్యమపీతం | స్వస్తి సకలకలాప్రవీణ శ్రీ-
- 13 మత్పుషోత్తమచరణకంజ్జకింజలక మత్తమధుకరాయమాన శ్రీమదనియం-
- 14 కరభీమరావుత[దే]వదివ్యశ్రీపాదపద్మా . . . . నితంత్రరవినయవినమితోత్తమాంగ్గ కా-
- 15 శ్యపగోత్రవా[రాం]నిధిజాత సుధాకర విప్రకులాశీవ్యాద సమప్త[దే]వతాసమా[రా]ధక  
రతిః-
- 16 తితనూమ . . . . యాపుత్ర శ్రీమతు దక్షిణదంగాధికారులైన శ్రీకరణమహానాద-
- 17 సేనాపతులు . . . . వషణ్ణులు గం . . . గుసేంట్టి శ్రావణ అమావాస్యయు
- 18 బుధవారమున శ్రీకూమ్మనాథ చేవరకు నిత్య ముత్తుము ప్రాల నైవేద్యము
- 19 [పూ]టకు తోనేంగ్గి చెఱువులోపల వంక్యశాలమునం బెట్టిన పు[ట్టెండు [ఐరి]య]ల-

- 20 ము ఒకకడు అడ్డనిం ప ఒకడు భండారమునం బెట్టిన మాడ . ఒకకంటి పాలియం-  
21 దు నిత్య విడియము నడవంగలవారు[!\*

## No. 1285.

(A.R. No. 373-V of 1896).

IN THE SAME PLACE.

- 1 స్వస్తిశ్రీ । శాకే గ్రహే-
- 2 ద్విమతనూయ-
- 3 జి హేమశంబౌ (1) వషే విజ్ఞంభతి మథావధ మాసి
- 4 రాధే । రాకాతికౌ గురుదనేనిలభే చ కూమక్షే-
- 5 త్రేనఘే మహతి దక్షణసింధుతీరే॥ కౌండి-
- 6 ణ్యగోత్రసంజాతో (1) యాజ్ఞవల్క్యద్విజోత్తమ [ః] । లామాంబా-
- 7 గభాసంభూతో (1) మలగ్గసుతనూభవః॥ గంగప్పృష్ఠ-
- 8 థ లింగప్పృష్ఠానాథ[ః\*] ప్రశస్తధిః । అనంతప-
- 9 శ్చ యస్యాసా అగ్రజా భూసురోత్తమః॥ నాగాయ్యా
- 10 అపి లత్యాయ్యా రుత్తాయ్యా యితి యోషితాం । తి-
- 11 స్మణామపి సాధ్వీనాం ఘర్తా యసుగుణోనతః[!\*
- 12 యస్య పుత్రో పాండురంగో (1) గణా[ధ్యో] వినయాన్వితః[!\*
- 13 లహమాఖ్యాస్తుషా యస్య సర్వసాభాగ్యశాలినీ । కా-
- 14 మా[యా] యస్య సాభాగ్యా (1) శాలినీ సద్గుణోజ్వలా । అనంతా-
- 15 [యా]తి చోత్పంసే (1) పుత్రికే శుభలక్షణే॥ శింగూరవంశకల-
- 16 శాంబుధిపూణాచంద్ర[ః\*] శ్రీవిత లేశవదవంకజని-
- 17 త్యభక్తః । తిమ్మాజినామవిదిత స్సుచుహాప్రతాప-
- 18 రాయో (1) దదా (1) రజితకాంస్యతులే ద్విజేభ్యః ॥<sup>1</sup>

## No. 1286.

(A.R. No. 373-W of 1896).

IN THE SAME PLACE.

- |                                    |                               |
|------------------------------------|-------------------------------|
| 1 శ్రీకలింగదేశాపరాభిదానస్య         | 5 పాటికులప్రదీపా హిజుహౌనెస్సు |
| 2 శ్రీవిజయనగ(ర)రాఖ్యస్య మహారా-     | 6 శ్రీమహారాజాధిరాజా । పిజయరా- |
| 3 జ్యస్య శ్రీపరమేశ్వరప్రసాదేన పాల- | 7 మగజపతిమహారాజు మన్యసుల్తా[!* |
| 4 కః శ్రీసూర్యవంశసంభవః పూష-        |                               |

## No. 1287.

(A.R. No. 374 of 1896).

ON A SLAB TO THE RIGHT OF THE NORTH GATE OF THE SAME TEMPLE.

- 1 శకవసాంబు ౧౧౩౭౭౭ విశువుసంక్రాంతినాండు
- 2 శ్రీకరణ సూరుమహా పేనావతి కొడుకు ఎలపో-
- 3 తనాయకు తన నడత్రమైన చిత్తెందు శ్రీకూర్మస్వా-
- 4 మిదేవర గ్రామప్రద[క్షి]ణము వేంచ్చె-
- 5 సి ఆరగిం డి మడవడ్లు X అప్పాలు ౩౦

<sup>1</sup> Here are engraved the figures of a discus and conch. Compare ll. 1 to 20 of No. 1215, above

- 6 విడ్య x కప్పురము చూ గ చందన గౌ | [నిం]త్తవట్టు చె-
- 7 లుటకు శ్రీభండరమున పెట్టు గండమాడ 2[1]

**No. 1288.**

(A.R. No. 375 of 1896).

ON THE SAME SLAB.

- 1 శకవరుషంబులు ౧౨౦౪ గునే-
- 2 ట్టి వీరనారసింహ్యదేవర విజయరాజ్య-
- 3 సంవత్సరంబులు ౭గు శ్రాహి మ-
- 4 కర క్రిష్ణ యు గురువారమునాం-
- 5 డు | ఎఱునటవుని కొడుగ నరసిం-
- 6 హ్యమండలికుండు నరహరితీర్థ-
- 7 శ్రీపాదములసన్నిధిని | మె[ఘ]నాద
- 8 ధర్మమున్ను తనకు అభీష్టము-
- 9 . . . . .
- 10 . . . . .

**No. 1289.**

(A.R. No. 376 of 1896).

ON A SLAB TO THE RIGHT OF THE NORTH GATE OF THE SAME TEMPLE.

- 1 స్వస్తి [||\*] శాశాబ్దే గగనాద్విరుద్రగణితే శ్రీకూర్మ-
- 2 . య్యో[||\*]శితుద్దేవస్యైకనివేద్యభక్తిభవా దారామసంపత్తయే[||\*]
- 3 తద్భాండే రమణీయపంచసమితా[||\*] గం శాఖ్యమాడాశ్శుభాః ద-
- 4 [||\*]సి[||\*]హగిరిందాసవిమలైరాచంద్రతారగహం | శకవరుషంబు-
- 5 లు ౧౧౭౦౯ మకర శుక్ల యు సోమవారమును సంక్రాంతినా-
- 6 ండు ఒడ[||\*] సింహగిరిదాసులు శ్రీకూర్మనాథునికి నిత్య
- 7 ఒక గ్రామడప[||\*] ఆచంద్రాకాము ఆరగించిన ఈ ప్రసాదమున చ-
- 8 లుమాండును తమ పేసిన బృందావనమున తోండ్రిదాసరులు
- 9 ఇద్దఱకు మాడు సెల్లింగలయవిగ వీరు శ్రీభండరము-
- 10 నకు ఒడిగన గండమా[||\*]లు x ఈ ధర్మ[||\*] శ్రీవైష్ణవరక్ష |

**No. 1290.**

(A.R. No. 376-A of 1896).

ON THE SAME SLAB.

- 1 స్వస్తి శ్రీ [||\*] శకవరుషంబులు ౧౧౫౨ నేటి శ్రీమదనంతవర్మదేవగ ప్రవర్ధమాన వి-
- 2 జయరాజ్యసంవత్సరంబు ౨౨ శ్రాహి సింహ శుక్ల ౭యు శుక్రవారమున శ్రీ
- 3 జీంహరిలందు శ్రీనరసింహమహామునుల దివ్యసన్నిధిని కలుంగమండలా-
- 4 మైన కులవంత్తెనియ నకరానవీటి మదుకీశ్వరదేవర స్థానావతియైన రామీ-
- 5 శ్వరఆండారియా వరాహసంత్తనియ సింహపురమున ఆదిత్యనాయకులో-
- 6 పైన నాయకులును శ్రీకూర్మమున నారెపనాయకులోపైన నాయకు-
- 7 లును ఇప్పిలి గంగమనాయకులోపైన నాయకులును తామరచెఱువున
- 8 విష్ణుమనాయకులోపైన నాయకులును సన్మకపంప్పన కురువీటి భీమనాయకు-
- 9 లోపైన నాయకులును ఏఱదపంప్పన తొల్లిబిమ్లపనాయకులోపైన నాయకులును

- 10 ధర్మవారమున ఎన్నమండలికులోపైన నాయకులును భోగపుగమున దేసిరట్టడు-
- 11 ను తాడితోఱతి మహాజనాలులోపైన మండలమును పొన్నడియనాయకులకిచ్చిన
- 12 పూంటాకు పొన్నడియబోంత్తలకోటిసీమావ్యాజసమ్మండ్లమై ఈ రెండూడ్ల
- 13 శాసనాలుం జూచి అనియంకగ్రామరావుతదేవర విన్నవత్ర శ్రీముఖవా-
- 14 చకమునమ్మా శ్రీపాదమాలను శ్రీకూర్మమున తీర్థపాదదాసులును శ్రీనరసింహదేవరకు
- 15 తిరుపతిశ్రీవైష్ణవులును దేశాధికారులును కలింగమండలనాయకులవై పొన్నడియా
- 16 శాసనాలు సూచి చక్రపుతాలు వెట్టించ్చుటంచేసి ఆచంద్రాకగ్రామునకు నిదియ [సీ]కు ఈ-
- 17 మింద బొంత్తలకోటివారు ఈ సీమావలి కొదని వ్యాజించిన పొన్నడియవారి-
- 18 కి అహతమాచరించిన ఈ తొంటలకుం బెనంగిన ఈ తప్పన సర్వస్వహారణ-
- 19 మును దేశత్యాగమును విత్తిహారణమునుం జేఇంప్పంగలారము మా పా-
- 20 త్తునకు వెలి ఈ మాగ్గమునకు శ్రీయనియంకగ్రామరావుతదేవర ఆన జగ-
- 21 న్నాథదేవర ఆన ఈయూడ్లమండలనాయకుల వ్రాలు ।

**No. 1291.**

(A.R. No. 376-B of 1896).

ON THE SAME PLACE.

- 1 స్వస్తి [||\*] శాకాబ్దే ద్వీరదత్తు[ః\*]శర్వగణితే శ్రీపూన్నకోటి-
- 2 శేతు[ద్దే]వస్యావిభుతాంముత్సవకృతే ప్రత్యు-
- 3 త్తరాషాధభం । తద్భాండౌకసి మల్లమాడదశకం విద్యాత-
- 4 పశ్రీనిధిస్సంపాదత్త సుఖప్రకాశములిభూనాథః క్షమా(ం)[వారి]-
- 5 ధి[ః\*] । స్వస్తి శ్రీ [||\*] శకవరుషంబులు ౧౧౭౮ గు నేట్టి శ్రీమదనంత్త-
- 6 పమ్మదేవర [శ్రీ]నరసి[ం]హారావుతదేవర విజయరాజ్య సం[వ\*]త్సరంబు-
- 7 లు ౧౧ గు శ్రాహి మకర క్షిప్త ఏకాదసియ శుక్రవార ది ౧౦౦౦ శుఖప్ర-
- 8 కాశభూ . . . కులైన శ్రీనరసి[హ]పురి మహామునులు దమ జన్మ-
- 9 నక్షత్రమైన ఉత్తరాశాడయందు ప్రతిమాసమును ఆచంద్రాకగ్రామును
- 10 శ్రీకూర్మనాథునికి లక్ష్మీభూ[మి]హితమై గ్రామప్రదక్షణము చేంచే-
- 11 సి ఉత్సవము చెల్లంగలయదిగా శ్రీభండారమున వీరి ఒడగ మల్లమాడలు ౧౦
- 12 ఈ మాడలు ౧౦౦౦ . . . . . ండ్ల ఈ ఉత్స-
- 13 వము చెల్లంగల . . . . . పద్దు X=
- 14 అప్పాలు ౨౦ ను వి . . . . .
- 15 . కర్మయు . . . . . పుష్ప-
- 16 ములు ఉపకర . . . . . ణవస్తు-
- 17 వులు ఈ అనుసార . . . . . గలల-
- 18 ది ఈ ధర్మ్యపు శ్రీ . . . . . వర-
- 19 క్ష ।

**No. 1292.**

(A.R. No. 376-C of 1896).

ON THE SAME SLAB.

- |   |                                      |
|---|--------------------------------------|
| 1 స్వస్తి [  *] శాకాబ్దే రత్న[పా]దక్షితి- | 4 ధో దినకరదివ[సే] క్షిప్త-           |
| 2 శశిగణితే పావమాసే వి-                    | 5 క్షేహ్ని యుక్తే । సంక్రాంత్యాష్టే- |
| 3 శుద్ధే । ముప్పుగ్రామ[స్య*] నా-          | 6 ఉనాయోయో స్ఫుర[దు]-                 |

- |                              |                              |
|------------------------------|------------------------------|
| 7 దగయనే కూర్మనాథా-           | 12 కుం బెట్టిన ఎను[ము*]బు ౧౨ |
| 8 య దీపం ప్రాదాదాచంద్ర-      | 13 ఈ దీపము నగర               |
| 9 తారం సకలగుణనిధి-           | 14 శ్రీభండారము-              |
| 10 శ్రీడనాయ్యాగ్రపుత్రః[  *] | 15 నం బెల్లగలది[  *]         |
| 11 ఈయఖండదీపమున-              |                              |

No. 1293.

(A.R. No. 376-D of 1896).

ON THE SAME SLAB.

- |  |  |
|--|--|
| 1 [స్వ]స్తి [  *] శాకాబ్దే కుంభితకర్కాక్షి-<br>శశిగణి- | 10 తస్త్వం ప్రాథితాత్కదః   స్వస్తి [  *]<br>శకవషణ్ములు |
| 2 తే శ్రావణే మాసి శుక్లే సప్తమ్యాం సా-                 | 11 ౧౧౬౮ గునేంటి శ్రావణశుద్ధసప్తమియు                    |
| 3 రివారే కమతహరికృతే సూరు-                              | 12 శారివారమున శ్రీకూర్మనాథుని-                         |
| 4 ముఖ్యస్య సూనుః   పారాశయ్యా-                          | 13 కిపారాశయ్యగోత్రుండై సూరు-                           |
| 5 గ్రగోత్రో విబుధగుణుతో నూంకమా-                        | 14 నాయకుని నూంకమానాయకుతా-                              |
| 6 యాస్తమాజః ప్రాదాదేకం ప్రదీపం స్వ-                    | 15 లి కొడుకైన కాళుమేగాంపు ఎప్పు-                       |
| 7 వృజినవారణం కాళుమేగాంపుసైజ్ఞః[  *]                    | 16 డును అఖండదీపము చెలు-                                |
| 8 ఆకల్పం కల్పణాం ధర్మణః కాళుమేగాంపు-                   | 17 ఒకు స[త్సం]త్తసాన పుటివండ్లు-                       |
| 9 నాకృతః   యావేహం కూర్మనాథేహ య-                        | 18 ము భూమి పెట్టై ఈ ధర్మణువు                           |
|  | 19 వైష్ణవరక్ష  |

No. 1294.

(A.R. No. 376-E of 1896).

ON THE SAME SLAB.

- |                                 |                                     |
|---------------------------------|-------------------------------------|
| 1 స్వస్తి శ్రీ [  *] శకవషణ్ములు | 8 మై మధ్యాసనెజ్యుతవస-               |
| 2 ౧౧౬౭ గునేంటి పీఠశ్రీనరసి-     | 9 రమున ఆరగింపు పాయస-                |
| 3 ంహ్యారాపుతదేవర విజయ-          | 10 తలియలు x ణ్ణికి శుందపుర-         |
| 4 రాజ్యసంవృత్తరంబులు ౧౦         | 11 మున [గొల్ల]ప్రాలకోనారిల్లవై[న]   |
| 5 శ్రాహి మీన సుక్ల ౧౩ యు ల-     | 12 కాంపులు ఈచ్చిన ఆనవాలమో-          |
| 6 క్షీవారమున శ్రీకూర్మనాథ-      | 13 బాలు ౨x ఈ[ధ]ర్మణువు ఆచంద్రా-     |
| 7 దేవర లక్ష్మీభూమిసహిత-         | 14 కర్కాస్థాయిగా చెల్లంగలది    శ్రీ |

No. 1295.

(A.R. No. 376-F of 1896).

ON THE SAME SLAB.

- |  |  |
|--|--|
| 1 శ్రీ శాకే బాణనాగక్షితిశశిగణితే మా-         | 9 క్రొత్తలమావాస్య బుధ[వా*]రమున శ్రీకూ- |
| 2 ఘక్రిష్ణే కర్కాతిథ్యాం తిష్యే(౦)సామ్యే[పి] | మ్మదేవరకు హరిగోత్రమున                  |
| 3 వారే కమతపురపతేః సన్నిశౌ [ది].              | 10 మాంకిగనాయకునికి మాంక్యమనాయకుతా-     |
| 4 పమేకం [  *] దద్యాఆచంద్రతారం ద్విజకు-       | లికి గొడుకైన ఉరలాన-                    |
| 5 లతిలక . . . . .                            | 11 కూర్మినాయకు[ం]డును కొమ్మ[మ]యు న-    |
| 6 . . . . .                                  | ఖండదీపముపెట్టి                         |
| 7 . . . . .                                  | 12 ఇ ధర్మణువు తిరుపతిరక్ష[  *]         |
| 8 స్వస్తి [  *] శకవషణ్ములు ౧౧౬౫ గు-          |  |
| నేంటి  |  |

**No. 1296.**

(A.R. No. 376-G of 1896).

ON THE SAME SLAB.

- |  |   |
|--|---|
| <p>1 స్వప్తి శ్రీ [  *] [శకవశంబులు] ౧౧౬౦<br/>సే-</p> <p>2 బ్రహ్మిక ౧౨ సౌరివారమున ఒడ్డాది</p> | <p>3 నూరవసెట్టికొడుకు కామిసెట్టి</p> <p>4 అరచీపమాదంద్రాకర్ణము సెల్లిన-</p> <p>5 ట్లుగాం బెట్టిన గండమాడలు ౨ చి x [  *]</p> |
|--|---|

**No. 1297.**

(A.R. No. 376-H of 1896).

ON THE SAME SLAB.

- |   |  |
|---|--|
| <p>1 శకవశంబులు ౧౧౫౮ నేటి వీరశ్రీనరనా-</p> <p>2 రసింప్ర్యారోత్తుదేవర ప్రవర్ధమాన విజ-<br/>యా-</p> <p>3 రాజ్యసంవత్సరంబులు ౩[౧] చాహి కుంబు-</p> <p>4 సంక్రాంతి పొన్నమవస్యయు గురువరము-</p> | <p>5 నా శ్రీకూర్ము [నా*]ధరీవారకు అఖండదీ-</p> <p>6 పము ఆచంద్రాకర్ణము సెల్లుటకు చిత్తుక-</p> <p>7 మహాబోహి తనకు [అ*]యుషామాతా-</p> <p>8 ముగా బెట్టిన మలైమాడలు ఏనింటిలెక-</p> <p>9 మ x ఈ ధర్మువు శ్రీవైష్ణవరక్ష(ః)[  *]</p> |
|---|--|

**No. 1298.**

(A.R. No. 376-I of 1896).

ON THE SAME SLAB.

- |   |  |
|---|--|
| <p>1 స్వప్తి శ్రీ [  *] శకవశంబులు ౧౧౬౦</p> <p>2 . టి బ్రహ్మిక శుక్ల ౧౧ శుక్రవారము</p> <p>3 మొదలుగా శ్రీకూర్ముదేవర నిత్య</p> <p>4 తూమెండు వ్రాల నివేద్యమారసించ్చి-</p> | <p>5 న ప్రసాదమిడ్లు బ్రాహ్మలకాచం-</p> <p>6 ద్రాకర్ణము సెల్లునట్టుగా ఒ-</p> <p>7 డ్డాది పో[లి]సెట్టి కొడుక బుడ్డి సెట్టి</p> <p>8 పెట్టిన గండమాడలు [x] చి ౧ [  *]</p> |
|---|--|

**No. 1299.**

(A.R. No. 376-J of 1896).

ON THE SAME SLAB.

- 1 శకవశంబులు ౧౧౬౩ గు విమసంక్రాంతి శుక్ల ౧౧
- 2 [సో]మవారమున శ్రీకరణ సూరుమహాశే-
- 3 నాపతులు తమ నక్షత్రవైన హస్తము-
- 4 నయండ్లు శ్రీకూర్ముస్వామిదేవర గ్రామప్రదక్షిణము
- 5 వేంశ్చే[య] ఆర[గిం]చెప్పడి మడపడ్లు[x] అప్పాలు ౨౦ వి డ్యాలు x చం-
- 6 దన . . . . . త్యము రుతిమాసము [భ] . . . . .
- 7 నిత్యరెండు . . . . . ప్రసాదము
- 8 పన్నెడ్లు బ్రాహ్మ . . . . . చంద్రాకర్ణం చె[ల్లుట]కు శ్రీభండారమున పె-
- 9 ట్లు గండమాడలు ౧౮ [||\*]

**No. 1300.**

(A.R. No. 376-K of 1896).

ON THE SAME SLAB.

- |  |   |
|--|---|
| <p>1 స్వప్తి శ్రీ శకవశే హరి[భ]-</p> <p>2 శరనిశానాధనోతాసమేతే పా-</p> <p>3 [తీ]ందేమాస సామ్య ప్రతి-</p> | <p>4 వదవివసే బానువారే-</p> <p>5 త్థరిత్తే[  *]యాశ్చంద్రాకర్ణతారం కమ-</p> <p>6 తహరికృతే శ్రీపరంధామల-</p> |
|--|---|

- |                                     |                                |
|-------------------------------------|--------------------------------|
| 7 క్షీద్యో [ః*] ప్రీత్యుత్సవోయం వి- | 10 మేమ కమతేంద్రమ హేలాత్సవం[1*] |
| 8 బుధగణనుతః కారిత స్తీ-             | 11 పరంధామమునీంద్రస్య ప్రీత-    |
| 9 త్థపాదైః   ఆచంద్రం కల్పతా-        | 12 య వైష్ణవైః కృతః [  *]       |

**No. 1301.**

(A.R. No. 376-L of 1896)

ON THE SAME SLAB.

- 1 శ్రీశాకాబ్దే . . . . . [పరి]గణితే మీనసం[స్థే] దినేనే
- 2 వరేశ్కే రుద్రతిథ్యా . . . మకులవర్ధనో కోనతి-
- 3 పాటీ [1\*] తస్య శ్రీకేశవాయ్యాదజని గుణనిధిః
- 4 శ్రీమహాదేవసేనాధీశః ప్రాదాన్నిశాయాం కమతహ-
- 5 రిపురో దీప[మా]చంద్రతారం |

**No. 1302.**

(A.R. No. 376-M of 1896).

ON THE SAME SLAB.

- 1 శాకాబ్దే వస్మి కుంభిక్షితిశశిగణితే కూర్మనా[ధ]స్య
- 2 విష్ణో[ర]గ్రే(వై)వైవేద్యహేతో స్సకలగుణనిధి వ్యక్తి-
- 3 భాసీకపాలః ద్విపాథేం గండమా[డా]న్సువదనచరనం <sup>1</sup>

**No. 1303.**

(A.R. No. 376-N of 1896).

ON THE SAME SLAB.

- 1 రాజత్సుభూతేశ[మి]తే శకాబ్దే స్వాతి మహాకూర్మహారేఃప్రకృ-
- 2 త్తః | ధనేన కల్పావధితీర్థపాదదాసాభిధాత్తే[ః\*] పురవాసివిప్రై[ః|]
- 3 శకవషంబులు ౧౧౬౧ | నేంటి ఆషాఢ శుక్ల ౧౦ యు నాదివారమున
- 4 తీర్థపాదదాసుల నక్షత్రమైన స్వాతియండ్లు శ్రీకూర్మస్వామిదేవ-
- 5 [ర]కాచంద్రాకర్కాస్థాయిగా ప్రతిమాసము సుత్సవము చెల్లుట-
- 6 కు శ్రీవైష్ణవులులొపైన దేవప్రకృతశ్రీభండారమున నెడికి
- 7 న గండమాడలు ౨౦ ఈ ఉత్సవము నెలైడిప్రకారము మడప
- 8 డ్లు[౨]ం విడ్యాలు ౧౫౦ అప్పాలు ౪౦[|]

**No. 1304.**

(A.R. No. 376-O of 1896)

ON THE SAME SLAB.

- 1 స్వస్తి [||\*] శాకాబ్దే కుంభితకర్కాక్షితిశశిగణితే మాగ్గ-
- 2 శీషస్య చుక్లే ద్వాదశ్యాం సౌమ్యవారే కమరపు-
- 3 రపతేర్దేశశైష్టోత్సవాయ | ఆకల్పం మామి(ం)డం-
- 4 మ్నా నిజకులతిలకప్రాలమాయాస్తనూజా (|)
- 5 ప్రాదాబ్ద్యం స్వకీయ్యం స్వబ్రజనాహరణం వైష్ణవా-
- 6 నాం సమ[ప్య] [||\*] స్వస్తి [||\*] శకవషంబులు ౧౧౬౫ అగునేంట్టి మాగ్గ-

<sup>1</sup> The inscription is unfinished.



- 7 శ్రీకామేశ్వర ద్వారా యు బుధవారమునాండు శ్రీకామేశ్వరనాథు-
- 8 నికి ప్రతిమాసమునా ఆమావాస్యకేతవము చెల్లుటకు
- 9 ప్రోల[మ]మ్మకూంట్టులు మామిడికొమ్మ శ్రీకామేశ్వరదేవర శ్రీభ-
- 10 ండ్డారమున ఒడికిన మల్లమాడలు ఏను ఈ ధమ్మ-
- 11 శ్రీవైష్ణవర[క్ష ]

**No. 1305**

(A.R. No. 376-P of 1896).

ON THE SAME SLAB.

- 1 స్వస్తి శ్రీ [||\*] శకవషణ్ణులు ౧౧౬౭ నేంట్టి శ్రీమదనంత్తవమ్మ-
- 2 [వీ]రశ్రీనరసింహ్యదేవర ప్రవర్ధమాన విజయరాజ్యసం-
- 3 [వ]త్సరంబులు ౧౦ గు శ్రాహి మీనశుక్ల ౬ శుక్రవారమున
- 4 శ్రీకామేశ్వరదేవర లక్ష్మీభూమిసహితులై గ్రామ-
- 5 ప్రదక్షిణము ప్రతిమాసము వేంఛేసి తిరుకల్యాణ-
- 6 మండపముమీండ్ల తిరుమజ్యననేహితమై ఆరసింప్ప మడ-
- 7 [వ]డ్లు ఏను అ[ప్పాలు] . . . వది విడాలు ఏంభది చంద్రనము
- 8 . . . కప్పురము . . . . . కలవత్తులొపైన ఉవకరణ-
- 9 . . . లతో ఆ . . . . . కురాయ సింధూరిపురవ-
- 10 . . . కొండి . . . . . డుకు శ్రీధరనాయకుం-
- 11 . . . తన జన్మనక్ష . . . నికి ఆచంద్రాకరణస్థాతుగా
- 12 . . . [పె]ట్టు . . . . . ౧౦ | శ్రీశ్రీశ్రీ

**No. 1306.**

(A.R. No. 376-Q of 1896).

ON THE SAME SLAB.

- 1 [ఆక]ల్ప(౦) ముంత్ర . . . దినమనఘో పా . . ద్రవ్యక్తి-
- 2 . . . ప్రాగ్ధత్తం నా[౦\*]ప్రతి యద్వితీయమితిక్రిత[్ర]త్రిత్వవైవేద్యసంఖ్యం
- 3 . . . దాదేవాయ నూర్వప్రకటితవపుషే వ్యంజనో-
- 4 . . . తమేతత్ క్రిత్యావత్యప్రతిధీ పునరపి సృహరిద్దత్తవాన్
- 5 బ్రాహ్మణేభ్యః[||\*]

**No. 1307.**

(A.R. No. 376-R of 1896).

ON THE SAME SLAB.

- 1 శాకాబ్దే కుంభితకరణక్షితి[శశి]గణితే జ్యేష్ఠమాసే సశుక్లే సప్తమ్యా-
- 2 ం భామవారే . . . . . గ్రామవాసాంత్యజానాం | వీరశ్రీమన్మసాంహ-
- 3 క్షితిపతి రు . . . . . నమత్యా పూజాయై దత్తమ[త్త]ం స్వకుల-
- 4 to 7 lost

**No. 1308.**

(A.R. No. 376-S of 1896).

ON THE SAME SLAB.

- 1 స్వస్తి [||\*] శాకాబ్దే గిరితకరణశైలగణితే శ్రీకామేశ్వరో-
- 2 టీశీతుః సంక్రాంత్యాం ప్రతిమాసముత్సవకృతే

- 3 శ్రీ [సో]మదేవప్రభుః[॥\*] గండాఖ్యాన్దశ మాడకా-
- 4 నసమదదాతద్భాండ్డ[గే]పాలావరే . . . . . వివృద్ధయే
- 5 చ . మశంజీయ్యాన్వవాయోద్భవః[॥\*] . . . . . తామేష
- 6 ధమ్మః కూమ్మపురీశితుః[॥\*] విశేషతోయం త్రాతవ్యో
- 7 నిత్యమత్రత్యవైష్ణవైః | స్వస్తి శ్రీ [॥\*] శకపవణంబులు
- 8 ౧౧౫౮ గునేంటి త్రిశ్చిక శుక్ల ౧౦యు పండితవార-
- 9 మున ప్రతిమాసమున నెలసంక్రాంతియండ్లు శ్రీకూమ్మనా-
- 10 భుండు లక్ష్మీభూమీసహితులై గ్రామప్రదక్షణము వేంకేసె
- 11 ఆరగంఁబై ఉపహా . . . . . అప్పాలు ౨౦ విడ్యలు౫౦ చ-
- 12 ంద్దనము కర్న . . . . .
- 13 వస్తువులు . . . . .
- 14 శంజేరి బోవ . . . . .
- 15 ండారమున ఒడిగన . . . . .
- 16 . . . . .

**No. 1309.**

(A.R. No. 376-T of 1896).

ON THE SAME SLAB.

- 1 ఆచంద్రాకర్ణం సమ . . . . .
- 2 శ్రీకూమ్మస్వామి . . . . . శ్రీకామ-
- 3 ప్రాదాతకచ్చప్రధా . . . . . రిక్షదినేసా గ్రామే స్వచ్ఛంద-
- 4 యత్రాప్రకశసు . . . . .
- 5 ప్రవర్ధమాన . . . . . మునను
- 6 . . . రంగకమ్మప్ర . . . . . మునకు ౬ . . .
- 7 కోరనారి గోవిండ్లకో . . . . .
- 8 టి త్రిద్ధిసహితమున నాచంద్రాకర్ణము . . . . . యంగలారు [॥\*]

**No. 1310.**

(A.R. No. 376-U of 1896).

ON THE SAME SLAB.

1—8 Seriously damaged

- 9 . . . . . శకవ[వణ]ంబులు ౧౧౬౮ నేంటి సి-
- 10 ంహ . . . దసియు రోహిణి మంగళవార-
- 11 న కలింగ . మాంకకమ శ్రీజయంతిఉత్సవ-
- 12 ము ఆచంద్రాకర్ణము తనకు అద్రి-
- 13 వ్రముగా నెలుటకు శ్రీ-
- 14 భండారమున ఒడికిన గండమా ౧ | చి ౮
- 15 . . . . రడి . . . . శేపక్రయ . . .
- 16 . . . . తో . . . . పాలమాటుచే
- 17 . . . . మ ౭ చి ౨నుంగా బెట్టి . . . .
- 18 . . . . . వరక్ష[॥\*]

**No. 1311.**

(A.R. No. 376-V of 1896).

ON THE SAME SLAB.

- 1 . . . . . త్రిణయ . . . . .
- 2 ణ్ణం కమతపురవతే [రప్ప]యిత్వా సవేద్య . . . . . ద్విసో . . .
- 3 ధగణయతః శ్రీమహాదేవసైన్యః || [స్వస్తి] శ్రీశకవపః . . . . .
- 4 కకకటక క్రిష్ణ గగయు సోమవారమున . . . . . మ్ముమున సిద్ధ . . . . .  
. త్యమ-
- 5 డపలిగణ్ణ పాలతూములు రెండు ఆచంద్రా[కకకము] శ్రీకూమ్మనాథుని శ్రీ[భం]డారము . . . . .
- 6 జేల్లసల్లుగా బిసుమహామండలీక దేవి . . . . . మనాయకుతాలి సుపుత్రుండు [మ]-
- 7 హాదేవమండలికుండు శ్రీకూమ్మదేవర శ్రీభండారమున ఒడిర-న గం[డమా]డలు . . . . .
- 8 ఈ పాలికడకు ఈ ధమ్మపు ఆచంద్రాగ్గము చెల్లంగలయది ఈ . . . . . వై[ష్ణవ]-
- 9 రక్ష[||\*]

**No. 1312.**

(A.R. No. 376-W of 1896).

ON THE SAME SLAB.

- 1 హజరత్ మహామందుకుల్లిపాదశహావారి పం-
- 2 ప్పన మోతలు గౌతల అలియుతుల అలియావకిలన
- 3 సలతనతల అయాలతుల బాహిరామలక అమీనమలక
- 4 ముకుందబాహుబలేంద్రుండు విద్యాధరు(ం)-
- 5 నిం గారు హజరతిరాజుగారిక హారాము-
- 6 భోల్లే వుండగా వాని చింతపల్లిగండిక-
- 7 డ్ద కొ[ట్టి] వారిబలాలు సర్వరాజు మోదలైన
- 8 పెదపెద్ద దొరల చంప్పి తలల గొట్టితే ఆము.
- 9 [కు\*]ండబాహుబలేంద్రుండు విద్యాధరుడు నిలు-
- 10 వక పలాయనమై రాజ్యభ్రష్టులై పారిపోయిరి వా-
- 11 రిని వెంటడి బాణపురంవనకా తరమి మలీ వస్తు-
- 12 న్ను | శకవపఃంబులు గగగ అగు వికారినామనం-
- 13 వత్సర చైత్ర బ గం మగళవారమునాడు క-
- 14 లింగసీమలో కూమ్మా[ ]నకువచ్చి కూమ్మా[ ]నాథు-
- 15 డనెడి దేవరగుడి ఉండగా ఆ గుడి కొ-
- 16 టించి మసీదు గట్టించ్చెను || శ్రీ

**No. 1313.**

(A.R. No. 377 of 1896).

ON A PILLAR AT THE SECOND ENTRANCE TO THE TEMPLE FROM THE SOUTH.

- 1 స్వస్తి శ్రీ [||\*] శాకాబ్దే రవిశైలసాగరయుతే శ్రీశుభకృతేవత్సరే
- 2 యైతే మాస్యసితే శుభే హరిదినే శ్రీచంద్రవార్యుతే | శ్రీమత్ శ్రీ

- 3 నరసింహ్యభారతిముని శిష్యాసమాజ్ఞాపిత శ్రీమత్
- 4 కూర్మపురాధిపస్య పురతే స్తంభే సిలాశాసనే || మయా యదు-
- 5 పాజితం శ్రీకూర్మమతః రాజ్ఞా దత్తః పంచలాముగ్రామశ్చ
- 6 తోరాముగ్రామే దానావశిష్టభోగద్వయంచ ఇతరఖండికా
- 7 అవణాదిమతద్రన్యాణి అనుభూయ స్తాతవ్యం క్రయదానాది న
- 8 కరణీయం యావశత్ క్యం సంపాదనీయం చ || మదీయశి-
- 9 ష్యః] ప్రశిష్యావా మతకృతిమన్యథా (||) యే కరిష్యంతి తే సర్వే
- 10 ప[రి\*]పద్భ్యాహ్య ఇతి అయమర్థస్తు శ్రీవైష్ణవహాజనై[ః\*] స-
- 11 రక్షణీయః || అత్ర సాక్షిణస్తు అష్టలోకపాలా దమ్మ[శ్చ] ||

**No. 1314.**

(A.R. No. 378 of 1896).

ON A SLAB TO THE LEFT OF THE SOUTH ENTRANCE TO THE BHOGAMANDAPA IN THE SAME TEMPLE.

- |   |  |
|---|--|
| <ol style="list-style-type: none"> <li>1 స్వస్తి [  *] శకవషణ్ములు-</li> <li>2 ౧౧౨[౭]గు నేణ్ణు మేష-</li> <li>3 సంక్రాంతియు గురువా-</li> <li>4 రమునాండు శ్రీకూర్మనా-</li> <li>5 ధదేవరకు నాచంద్రాకర్ణస్థా-</li> <li>6 యిగాం బురవరి మంచ్చెన-</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>7 పెగ్గడ తమ తల్లి వాసనమ్మ-</li> <li>8 కు ధర్మపుగా దీపదండుతో-</li> <li>9 గూడం బెట్టిన అఖండదీప-</li> <li>10 [మో]కర్ణం[టికి]ం బెట్టిన సురభిమా-</li> <li>11 డలు x[  *]</li> </ol> |
|---|--|

**No. 1315.**

(A.R. No. 379 of 1896).

ON THE SAME SLAB.

- |   |  |
|---|--|
| <ol style="list-style-type: none"> <li>1 శాకాబ్దే మా . నేత్రై-</li> <li>2 ద్విసకరగణితే మేషనే . . .</li> <li>3 భానా సంక్రాంత్యాం వాక్పతి[ః*] శ్రీ-</li> <li>4 కమతతనుభృతే దీపమాచం-</li> <li>5 ద్రతారం [  *] ప్రాదాదిష్టాత్థాస్థై</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>6 పురవరినిలయే మంచ్చెనా]</li> <li>7 మా . ముఖ్యః (1) ఖ్యాతః (1) కా-</li> <li>8 లింగదేశే ధరణిసురవరో</li> <li>9 వాసమాయా[ః*] స్వమాతుః [  *]</li> </ol> |
|---|--|

**No. 1316.**

(A.R. No. 380 of 1896).

ON THE SAME SLAB.

- |  |   |
|--|---|
| <ol style="list-style-type: none"> <li>1 స్వస్తి శ్రీ[  *] శకవషణ్ములు</li> <li>2 ౧౦౩x నేణ్ణి శీమదనం[త్త]ష-</li> <li>3 మ్మ చోడగంగ్గదేవ[ర] విజయ-</li> <li>4 రాజ్యసంవత్స [౨]౮ శ్రా[హి*] మేషస-</li> <li>5 సంక్రాంతినిమిత్తమున తెలికి వేపురు-</li> <li>6 ం దమకు ధర్మాత్థముగా శ్రీకూర్మ-</li> <li>7 నాధదేవరకు నాచంద్రాకర్ణస్థాగా</li> <li>8 నొకర్ణ అఖండదీపము సెల్లుటకు</li> <li>9 నొకర్ణ గానుపున అరి మ[న్ని]చ్చితిమి[  *]</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>10 ఈ ధర్మమునకు విఘ్నము సేసిన-</li> <li>11 వారు గంగ్గకల్ల వెయి గవిలం బో-</li> <li>12 డించిన పాపమునం బోదురు పెద్దకొ-</li> <li>13 డుకుక పాలమునం గుడిచిన పాప-</li> <li>14 మునం బోదురు   శత్రుణాపి క్రితో</li> <li>15 ధర్మః పాలనయో మనీషిభిః   శ-</li> <li>16 త్రు రేవ హి శత్రు[ః*] స్యాద్ధర్మ[ః*] శ-</li> <li>17 నా కస్యచిత్ [  *]</li> </ol> |
|--|---|

**No. 1317.**

(A.R. No. 381 of 1896).

ON THE SAME SLAB, EAST FACE.

- |                                   |                                  |
|-----------------------------------|----------------------------------|
| 1 శ్రీ [  *] శకవషణ్ణులు ౧౧౨౦ నే-  | 10 [కరణ్ణి]కి బురుడచెఱుపుక్రింద  |
| 2 ణ్ణి శ్రీమదనంత్రవష్ణుదేవర       | 11 . . . . . పుర పుట్టి సేకొని . |
| 3 ప్రవర్ణమాన విజయరాజ్య-           | 12 . . . . . సూరపనాయకు నీలమ[నా]- |
| 4 సంవత్సరంబులు ౧౧ శ్రౌహ కు-       | 13 యకు గంగమనాయకులు త-            |
| 5 ంభక్తి క్రి ౨ శుక్రవారమున శ్రీ- | 14 మ వంశానుక్రమమున నేంఱే-        |
| 6 కూష్ణునాథదేవరకు నా-             | 15 ంట్ట శ్రీభండారము తూము         |
| 7 చంద్రాకరణస్థాయిగా నుద్ధిరిశ్వ-  | 16 . నాలూపు పుట్టుం బందుము-      |
| 8 నాయకుని కొడుక బల్లుపె-          | 17 [ణ్ణి] నూనియ ఈ దీపమున-        |
| 9 [గ్గ]డ పెట్టిన అఖండదీపమొ-       | 18 [కు] నడపంగలవాడు[  *]          |

**No. 1318.**

(A.R. No. 381-A of 1896).

ON THE SAME SLAB, EAST FACE.

- |                                      |                                    |
|--------------------------------------|------------------------------------|
| 1 శ్రీ [  *] శకవషణ్ణులు . . . . .    | 9 లను పెట్టిన మల్లమా x . . . . .   |
| 2 ర౨గు నేంట్టి రాపుతదేవ . . . . . జ- | 10 ఉమా సభాకాయ్యశకేంద్ర-            |
| 3 య[రా]జ్యసంవత్స ౧౨ . . . . . మి-    | 11 వషే వత్సాఖ్యదామోదర-             |
| 4 ఘన శుక్ల శ్రీపకాదశి . . . . . త-   | 12 ధమ్మవత్తి [  *] శ్రీకూష్ణు[రూ]- |
| 5 వారమున వత్సగోత్రఱ . . . . . దేవి   | 13 పే తు జలే శయానే త-              |
| 6 అచంద్రాకరణస్థాయిగాను . . . . .     | 14 పై ప్రదీపాయ దదౌ ధరి-            |
| 7 శ్రీకూష్ణునాథదేవరా . . . . .       | 15 త్రిం ।                         |
| 8 నిధిని అఖండదీపము . . . . .         |                                    |

**No. 1319.**

(A.R. No. 381-B of 1896).

ON THE SAME SLAB, EAST FACE.

- |                                      |  |
|--------------------------------------|--|
| 1 స్వప్తి [  *] సకవషణ్ణులు . . . . . | 6 రవారమున శ్రీ . . . . .               |
| 2 నే[ణ్ణి] శ్రీమదనంత్రవ[ష్ణుదే]-     | 7 . . . . . కు సకల . . . . .           |
| 3 వర [ప్ర]వర్ణమాన విజయరా-            | 8 దామనాయకు[ఱాళి] కూంతు . . . . .       |
| 4 జ్యసంవత్సరంబులు ౬౮[శ్రా]-          | 9 పె[ట్టి]న అఖణ్ణువత్తిదీపమొ . . . . . |
| 5 హి మేష క్రిష్ణ త్రయోద . . . . .    |  |

**No. 1320.**

(A.R. No. 381-C of 1896).

ON THE SAME SLAB, EAST FACE.

- |  |  |
|--|--|
| 1 శాకాబ్దంబులు ౧౦౬౪ నేంటి . . . . .        |  |
| 2 . . . . . వష్ణుదేవర ప్రవర్ణమాన . . . . . |  |
| 3 . . . . . జ్యసంవత్స ౬౮ శ్రా . . . . .    |  |
| 4 పకాదశియు [వ్యతీ]పాతణమిత్త . . . . .      |  |
| 5 న్నుకోటి శ్రీకూష్ణుస్వామిదేవర . . . . .  |  |
| 6 . . . . . నవ . . . . . య . . . . .       |  |

- 7 యకుండు దమ తల్లిదండ్రులు . . . .
- 8 పాతినాయకు . . . ని చీడమ . . . .
- 9 రాలికి ధర్మువుగా నాచంద్రాకర్ణ . . . .
- 10 బెట్టిన అఖండవర్తిదీపమొకర్ణ . . . .

**No. 1321.**

(A.R. No. 382 of 1896).

ON A SLAB TO THE RIGHT OF THE SAME ENTRANCE.

- |  |  |
|--|--|
| <ol style="list-style-type: none"> <li>1 స్వస్తి శ్రీ శకాబ్దంబులు</li> <li>2 ౧౦౭౫ నేండు శ్రీమద-</li> <li>3 సంత్తవర్షదేవర ప్రవర్ణమా-</li> <li>4 న విజయరాజ్యసంవత్సర-</li> <li>5 శ్రాహి విషముసంక్రాంతినిమి-</li> <li>6 తమున శ్రీపూర్ణకొటిశ్రీ-</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>7 కూర్మస్వామిదేవరకు పాంథో</li> <li>8 . రెకమనాయకుతాలి కూ-</li> <li>9 తులు చెజ్జమనాయకుతా-</li> <li>10 లు పెటిన అఖండవర్తిదీపము</li> <li>11 ౧ మాడ x[  *]</li> </ol> |
|--|--|

**No. 1322.**

(A.R. No. 383 of 1896).

ON THE SAME SLAB.

- |   |   |
|---|---|
| <ol style="list-style-type: none"> <li>1 శకాబ్దంబులు ౧౦౭౧ శ్రీమ-</li> <li>2 దనన్తవర్ష మధుకామా-</li> <li>3 నవదేవర ప్రవర్ణమా-</li> <li>4 న విజయరాజ్య సంవత్సర-</li> <li>5 ంబు[లు*] [౪] శ్రాహి కకర్ణట కి ౨</li> <li>6 ద్వీ-</li> <li>7 తీయ నాదివారమున శ్రీకూ-</li> <li>8 మ్మస్వామిదేవరకు నాచంద్రా-</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>8 కర్ణమునకు [మావటం] . . . .</li> <li>అరదీ-</li> <li>9 ప మహామణ్డలిక కుప్పనసాహి-</li> <li>10 ని ఇచ్చిన ధర్మవరియలము</li> <li>11 స్తి . పులికాడ్లరిస్యల దా-</li> <li>12 . య . ఈ . . . . వ</li> <li>గండమా-</li> <li>13 . . . . .</li> </ol> |
|---|---|

**No. 1323.**

(A.R. No. 383-A of 1896).

ON THE SAME SLAB.

- |   |  |
|---|--|
| <ol style="list-style-type: none"> <li>1 . . . . .</li> <li>2 . . . . . దు శ్రీ-</li> <li>3 మదనంత్తవర్షదేవర ప్రవ-</li> <li>4 ర్ణమాన విజయరాజ్యసంవ-</li> <li>5 త్స x౨ నేండు మహాద్వాదశనిమి-</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>6 త్యమున కొఱచేని మారపోతు</li> <li>7 [నా]యకుండు శ్రీకూర్మస్వామిదేవ-</li> <li>8 ర[కుం బెట్టిన] అఖండవర్తి . . . .</li> <li>9 . మాడ x[  *]</li> </ol> |
|---|--|

**No. 1324.**

(A.R. No. 383-B of 1896).

ON THE SAME SLAB.

- |  |  |
|--|--|
| <ol style="list-style-type: none"> <li>1 స్వస్తి [  *]శకాబ్దంబులు ౧౧-</li> <li>2 ౨౭౫ నేంటి మేవసంక్రాంతి-</li> <li>3 యు గురువారమునాండు</li> <li>4 శ్రీకూర్మనాథదేవరకు</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>5 నాచంద్రాకర్ణస్థాయిగా మా-</li> <li>6 సర పెద్దనసెట్టి తమ తల్లి</li> <li>7 దామనమ్మకు ధర్మువుగా</li> <li>8 దీవదండు కర్పూర్[౯]రవర్తితో-</li> </ol> |
|--|--|

- |    |                                 |    |                                |
|----|---------------------------------|----|--------------------------------|
| 9  | ంగూడం బెట్టిన అఖండ-             | 16 | త్రికా . . . కాయాం [*] ప్రాదా- |
| 10 | దీపమునకు విజయపు-                | 17 | ద్వైశ్యః స్వమాత్రోస్సుకృత-     |
| 11 | రమునం బెట్టిన భుమి ఖం-          | 18 | వివృతయే మాసరః పెద్ద]నాభ్యో     |
| 12 | . తుమం శా కాజ్జే వ్యోమ-         | 19 | ధీమాన్విఖ్యాతకీర్తి-           |
| 13 | నేత్రక్షితశశిగ[ణి]తే . . .      | 20 | యపురవరే దత్తదీపస్య             |
| 14 | కే-ధ వారే సంక్రాంత్యాం [వాక్య]- | 21 | మూల్యం [  *]                   |
| 15 | తే[*] శ్రీకమతతనుభృతే కా-        |    |                                |

**No. 1325.**

(A.R. No. 384 of 1896).

ON A PILLAR TO THE LEFT OF THE FIRST ENTRANCE TO THE CENTRAL SHRINE IN THE SAME TEMPLE.

- |   |                                     |   |                                    |
|---|-------------------------------------|---|------------------------------------|
| 1 | శాకాబ్జంబులు గంభీరనేండు శ్రీమద-     | 6 | బానెనాయకుండు నితని పెండ్లము కాపమనా |
| 2 | సంత్తవమ్మదేవర ప్రవర్ధమాన విజయ-      |   | య-                                 |
| 3 | రాజ్యసంవత్సరంబులు ౭[శాహి విమవుసం-   | 7 | కురాలును ఆచంద్రాకర్ణమునకుం బెట్టిన |
| 4 | క్రాంతినిమిత్తమున శ్రీపూర్ణకోటి కూ- |   | అఖ-                                |
| 5 | మ్మస్వామిదేవరకు నిందుల[మా]కరవాడ-    | 8 | ండవత్రిదీపమొక్కంటి మాడలు x[  *]    |

**No. 1326.**

(A.R. No. 384-A of 1896).

ON THE SAME PILLAR.

- |   |                                  |   |                                  |
|---|----------------------------------|---|----------------------------------|
| 1 | శాకాబ్జంబులు గంభీరనేండు శ్రీ-    | 5 | మున శ్రీకూమ్మస్వామిదేవరకు నిందు- |
| 2 | మదనంత్తవమ్మదేవర ప్రవర్ధమా-       | 6 | లముంజమనాయకుటాలి కూంతులు          |
| 3 | న విజయరాజ్యసంవత్సరం-             | 7 | బన్ననమ్మమనాయకురాలు వెట్టిన అఖ-   |
| 4 | బులు ౧[శాహి మహాద్వాద[శి]నిమిత్త- | 8 | ండవత్రిదీపము ౧ మ x[  *]          |

**No. 1327.**

(A.R. No. 385 of 1896).

ON A PILLAR TO THE LEFT OF THE FIRST ENTRANCE TO THE CENTRAL SHRINE IN THE SAME TEMPLE.

- |   |                                     |   |                                     |
|---|-------------------------------------|---|-------------------------------------|
| 1 | శాకాబ్జంబులు గంభీరనేండు శ్రీమదనం-   | 6 | యకు కాపమనాయకుటాలి సుపుత్రి          |
| 2 | త్తవమ్మదేవర ప్రవర్ధమాన విజయరా-      | 7 | గ్నైన ప్రోలమనాయకుటాలు ఆచంద్రాకర్ణ-  |
| 3 | జ్యసంవత్సరంబులు ౭[శాహి విమవుసం-     | 8 | మునకుం బెట్టిన అఖండవత్రిదీపము ఒకర్- |
| 4 | క్రాంతినిమిత్తమున శ్రీపూర్ణకోటి కూ- | 9 | ంట్టి మాడలు x[  *]                  |
| 5 | మ్మస్వామిదేవరకు నిందుల బానాయనా-     |   |                                     |

**No. 1328.**

(A.R. No. 386 of 1896)

ON THE SAME PILLAR.

- |   |                                       |   |                                   |
|---|---------------------------------------|---|-----------------------------------|
| 1 | శాకాబ్జంబులు గంభీరనేండు శ్రీమదనంత్తవ- | 5 | రకు నిందుల బానయా కాపమనాయకుటాలి    |
| 2 | మ్మదేవర ప్రవర్ధమాన విజయరాజ్యసంవ-      | 6 | సపుత్రుడైన కేతనసాహిని ఆచంద్రా-    |
| 3 | త్సరంబులు ౬[శాహి మేష కృష్ణ త్రయో-     | 7 | కర్ణమునకుం బెట్టిన అఖండవత్రిదీపము |
|   | దశియు బు-                             | 8 | ఒకర్ణంట్టి మాడలు x[  *]           |
| 4 | దవరమున శ్రీపుణ్ణకోటికూమ్మస్వామిదేవ-   |   |                                   |

**No. 1329.**

(A.R. No. 386-A of 1896).

ON THE SAME PILLAR.

- |                               |                               |
|-------------------------------|-------------------------------|
| 1 స్వస్తి [॥*]శకవర్షంబు-      | 14 లి కూంతులు మా[ంకర]-        |
| 2 లు గంగననేటి                 | 15 మనాయకుతాలు                 |
| 3 శ్రీమదనంత్ర-                | 16 ఆసంద్రాకరణ[ం*]బునా         |
| 4 మఠేవర వ్రస-                 | 17 బెట్టిన యకండ-              |
| 5 ధర్మాన విజయ-                | 18 వత్తిడివ గ మాడ             |
| 6 రాజ్యసంవత్సర-               | 19 గదీని నడవనివా <sup>1</sup> |
| 7 ంబులు గర శ్రా . .           | 20 రు స్వదత్తపరది[త్త]-       |
| 8 ఖళ శుక్ల గం .               | 21 [ం] వా యో హ రేతు           |
| 9 ఆదివారమున .                 | 22 వసుందర [॥*]పష్టి-          |
| 10 [న్మకోటి] శ్రీకూర్మ[స్వా]- | 23 వరుషసహస్రాణి వి-           |
| 11 మిదేవరకు ప్రోల-            | 24 ప్తాయాం జాయతే              |
| 12 [చా]మినాయకు .              | 25 క్రిమి॥                    |
| 13 కుపనాయకుతా-                |                               |

**No. 1330.**

(A.R. No. 386-B of 1896).

ON THE SAME PILLAR.

- |                               |                               |
|-------------------------------|-------------------------------|
| 1 స్వస్తి [॥*]శకనరు(వరు)పంబు- | 8 కూంత్తులు ముదుసలి           |
| 2 లు గంగనేటి శ్రీమదనంత్ర-     | 9 శ్రీయా దేవినాయకుతా-         |
| 3 వర్ష దేవిదాస రణరంగరాఘవ-     | 10 లు శ్రీకూర్మస్వామిదేవ-     |
| 4 చక్రవర్తి విజయరాజ్యస-       | 11 రకు ఆచంద్రాకరణస్థాయి-      |
| 5 ంవత్స గరి స్రాహి విశ్చిక    | 12 గాం బెట్టిన అఖండవత్తి[॥*]. |
| 6 సుక్లమహాద్వాదశియు సో-       | 13 దీపము సాలివెండానవారు       |
| 7 మవారమున బండ్లము             | 14 నడపంగలవారు[॥*]             |

**No. 1331.**

(A.R. No. 386-C of 1896).

ON THE SAME PLACE.

- |                           |                                    |
|---------------------------|------------------------------------|
| 1 స్వస్తి [॥*]శకవరుపంబులు | 8 ద్వాద[సి]శమిత్యమున               |
| 2 గంగనేటి శ్రీమదన-        | 9 శ్రీకూర్మస్వామిదే-               |
| 3 వర్ష దేవిదాస రణ-        | 10 వరకు వెశ్రావ[ణి]పె-             |
| 4 రంగరాఘవచక్ర-            | 11 లము అడునచి ఆ-                   |
| 5 వత్తి విజయరా-           | 12 చ[ం*]ద్యకలము నడుప               |
| 6 జ్యసంవత్స గ్రాశ్రా-     | 13 పుంపెడె అఖండవ                   |
| 7 హి తులా [సు]క్ల మహా-    | 14 [ధి]దీపము వొక్కటి గ మాడలు x[॥*] |

<sup>1</sup> We should expect here నడపెడివారు.



**No. 1332.**

(A.R. No. 386-D of 1896).

ON THE SAME PILLAR.

- |                                   |                                |
|-----------------------------------|--------------------------------|
| 1 శకవర్షంబులు ౧౦౭౧ శ్రీమదనం-      | 7 తనాయకుసుపుత్రుండు మేడపో-     |
| 2 తవష్టమధుకామాణ్ణవదేవర            | 8 తప్రధాని పూణ్ణకోటి శ్రీకూ-   |
| 3 ప్రవర్ధమాన విజయరాజ్యసంవత్స-     | 9 మ్మస్వామిదేవరకు ఆచంద్రాకర్ణ- |
| 4 రంబులు ౪ శ్రౌహి విమపుసంక్రాంతి- | 10 మునకుం బెట్టిన అఖండవర్తిదీ- |
| 5 నిమిత్తమున వాజసి నేయసూత్రవ-     | 11 పము ౧ మాడ x ఈ ఊరివారు       |
| 6 విత్రభూసురోత్తముండైన ఎఱపో-      | 12 పాలి నడపంగలవారు[  *]        |

**No. 1333.**

(A.R. No. 386-E of 1896).

ON THE SAME PILLAR.

- |                                     |                                |
|-------------------------------------|--------------------------------|
| 1 స్వస్తి [  *] శకాబ్దంబులు ౧౦౭౩ x- | 7 దేవరకు కామనప్పెడ కొడు-       |
| 2 నేండు శ్రీమదనంతవష్టదే-            | 8 కు పురవరిసంకరుండు పెట్టి-    |
| 3 వర ప్రవర్ధమాన విజయరాజ్య-          | 9 [న అ]ఖండవర్తిదీపము ఒకర్-     |
| 4 సంవత్స x శ్రౌహి ఎదురేండు          | 10 ంటి మాడలు పను ఈ దీపము       |
| 5 ధను కృ అదివారమున శ్రీ-            | 11 ఆచంద్రాకర్ణము పెనుంగోటివారు |
| 6 పూన్న[  *]కోటి శ్రీకూమ్మస్వామి-   | 12 నడపంగలవారు ।                |

**No. 1334.**

(A.R. No. 386-F of 1896).

ON THE SAME PILLAR.

- |                               |                            |
|-------------------------------|----------------------------|
| 1 [శ్రా]కాబ్దంబులు ౧౦౭౪ నేంటి | 8 . దామినాయకు బాసమ-        |
| 2 శ్రీమదనంతవష్టదేవ-           | 9 [నా]యకుతాలి సుపుత్రియై-  |
| 3 ర ప్రవర్ధమాన విజయరా-        | 10 న ఎఱకమనాయకుతాలు         |
| 4 జ్యసంవత్స ౭ శ్రౌహి విమ-     | 11 ఆచంద్రాకర్ణమునకుం బె-   |
| 5 సంక్రాంతి నిమిత్తమున        | 12 ట్టిన అఖండవర్తి దీపము   |
| 6 శ్రీపూన్నకోటి కూమ్మస్వామి-  | 13 [ఒ]కర్ణంటి మాడలు x[  *] |
| 7 దేవరకు నిమల శ్రీకురిధా-     |                            |

**No. 1335.**

(A.R. No. 386-G of 1896).

ON THE SAME PILLAR.

- |                                      |  |
|--------------------------------------|--|
| 1 శకాబ్దంబులు ౧౦౫౭ నేండు శ్రీ[చో]-   | 7 ం ద్రిప్తిసేసిన శ్రీచోడగంగ్గదేవర . . . |
| 2 డగంగ్గ]దేవచక్రవర్తి . . .          | 8 తివడి శకాబ్దంబులు ౧౦౫[౭] నేం . . .     |
| 3 మో త్తరపూర్వదేశముల .               | 9 దేవరస్థానాపతి హరితగోత్ర ఆ . . .        |
| 4 ల వెల్ల ననిమొన సాధించి గౌత [మి*]-  | 10 బనూత్రుండైన మేడపోతభ . . .             |
| 5 భాగీరథీగంగలూనుంగుల .               | 11 నిమ్మాణముగాని[చిన దీ]పము . . .        |
| 6 లుగడివి దేవరిపిపిత్రుబ్రాహ్మ . . . | 12 ండువాండు[  *]                         |

No. 1336.

(A.R. No. 386-H of 1896).

ON THE SAME PILLAR.

- |                               |  |
|-------------------------------|--|
| 1 శకాబ్దంబులు గురార[నే]       | 8 పెనంగొట్టి నూరపసెట్టి తన [త]-            |
| 2 ప్రాచీనాంబులు ప్రాచీనాంబులు | 9 [ం]డి కుప్పి నె[ట్టి*]కి తన తల్లి పం[డ]- |
| 3 విజయరాజ్య స                 | 10 మకు అది[స్తా]ర్థముగా నా-                |
| 4 ప్రాచీనాంబులు ప్రాచీనాంబులు | 11 చంద్రాకర్ణమునకుం గా బెట్టి . . .        |
| 5 సామంత్యము బుధవార            | 12 ఖ[జ్జ]వత్తి దీపము . . .                 |
| 6 న సూర్యుగ్రహణ కమి           | 13 బెట్టిన మాడలు [x][  *]                  |
| 7 శ్రీకూర్మస్వామిదేవ          |  |

No. 1337.

(A.R. No. 386-J of 1896).

ON THE SAME PILLAR.<sup>1</sup>

- |  |  |
|--|--|
| 1 శ్రీకాకాబ్దానాం ప్రమాణే కళయుగ-       | 5 [యా]వదాచంద్రతారం తావప్రీకూర్మక్షే-   |
| 2 కలిభూసంయితే క్రష్ణక్షే భాషు వారే-    | 6 త్రే కులజలజరవివ్వామదేవప్రధానిః ।     |
| 3 కర్ణాభిక్యాం సవితరీవిభవం బాహుతి తస్య | 7 ఏకద్వి(ం)పద్వయస్యాత్థం వామదేవచమా-    |
| 4 శా[త్రి*]ప్రదాక్షిపద్వయం ప్రజలధి[వ]  | 8 పతిః శ్రీమతః కూర్మనాథస్య గవాం నష్టిం |
|  | 9 సమాదిశత్ ॥                           |

No. 1338.

(A.R. No. 386-K of 1896).

ON THE SAME PILLAR.

- |                                  |                                  |
|----------------------------------|----------------------------------|
| 1 శాకాబ్దానాం తు గణి-            | 14 నెఱపనాయకః[  *] వత్తే-         |
| 2 తే వ్యోమభూశశిసోమ-              | 15 తే యావదిద్వకౌర్ణ తావ-         |
| 3 కే[  *] సామ్యవారే తు పం-       | 16 తాగలింగదేశకే । పితురు         |
| 4 చ్యమ్యాం శుక్లే వైత్రస్య       | 17 ద్విశ్య ధర్మాత్థం ప్రాదాక్షి- |
| 5 వక్షకే[  *] కొల్లూరాభ్యే పు-   | 18 పమఖండకం[  *] అ-               |
| 6 రా గ్రామే ప్రాభూదెఱపదే-        | 19 వై శ్రీకూర్మనాథాయ             |
| 7 సటిః[  *] తత్పుత్రో ఘడ్యనో నా- | 20 పూన్నకోటిసేవాసినే             |
| 8 మ గోంకర్ణభూపచమూపతిః[  *]       | 21 ఈ దీపము నడప                   |
| 9 తత్పుత్రః కలదుగ్ధాభివ-         | 22 శ్రీకూర్మమూ-                  |
| 10 ధనే పూన్నచంద్రమాః[  *] కు-    | 23 న గొల్లనూరబో-                 |
| 11 లోత్తుంగాంకవీరస్య పి-         | 24 యుని వసమున-                   |
| 12 ధ్వశస్యః చమూపతిః [  *] అ-     | 25 బెట్టిన గొటియ x[  *]          |
| 13 దౌ భటగణే గణ్యః[  *] శ్రీమా-   |                                  |

<sup>1</sup> A very fine figure of Balarāma with the plough in his left hand, the right hanging down and resting on the head of a standing figure, is inserted in the wall of the shrine with the Ālvārs. People on the spot say that it is purposely so placed to hide the entrance into the treasure called *Sarkhanidhi*. So is a figure of Srinivāsa found on the corresponding left side hiding the entrance into the *Padmanidhi*.

No. 1339.

(A.R. No. 386-L of 1896).

ON THE SAME PILLAR.

- |                              |                                     |
|------------------------------|-------------------------------------|
| 1 స్వస్తి [  *]శకవర్షములు ౧- | 7 ల . . . . .                       |
| 2 ౦౫౯ నేండు [శ్రీ]మ[దనం త్]- | 8 . . . . .                         |
| 3 వర్షదే[వర] ప్రవర్షమాన      | 9 కుం కుంతుకు [నోవి]అం-             |
| 4 విజయరాజ్యసంవత్స            | 10 మ వెట్టిన అఖండవర్ష[  *]          |
| 5 ౧౨౯[హి] మిధున శుక్ల ౪-     | 11 దీప ౧ ణ్ణకం . . . కమాడులు x[  *] |
| 6 కాదశియు శ్రీహాశ . . . నమా- |                                     |

No. 1340.

(A.R. No. 386-M of 1896)

ON THE SAME PILLAR.

- |                                     |                                  |
|-------------------------------------|----------------------------------|
| 1 ౧ శాకాబ్దములు ౧౦౨౪ నేండు          | 7 పండును పీఠి పెండ్లము ప్ర       |
| 2 శ్రీమదనంతవర్షదేవర ప్రవర్ష-        | 8 కుంకుమనకై తమ కొడుక             |
| 3 మాన విజయరాజ్యసంవత్స [౯]           |                                  |
| 4 శ్రాహి మకర అమావాస్యయు బుధవా-      | 9 కి సద్విష్ణుత్వముగా నాచంద్రాక  |
| 5 రమును సూర్యుగ్రహణనిమిత్తమున శ్రీ- | 10 నకుం బెట్టిన అఖండవర్షదీపము ౧- |
| 6 కూర్మస్వామిదేవరకు చోడగంగనాయ-      | 11 మాడులు x[  *]                 |

No. 1341.

(A.R. No. 386-N of 1896).

ON THE SAME PILLAR.

- |                                     |                                      |
|-------------------------------------|--------------------------------------|
| 1 స్వస్తి [  *] శకవర్షములు ౧౦౨౯ గు- | 6 న్నకోటి కూర్మస్వామిదేవ             |
| 2 నేంటి శ్రీమదనంతవర్షదేవ-           | 7 కు కెమిడి . . . ప్రహర              |
| 3 ర ప్రవర్షమాన విజయరాజ్య-           | 8 శింగ్గెటి[వోత]నాయకు[ని] కొ-        |
| 4 స[మ్]వత్స ౧ [౦] శ్రాహి యు త్తరాయ- | 9 [దుక] కుప్పమనాయకుణ్ణ పెట్టి-       |
| 5 న శంక్రాంతి నిమిత్తమున . . .      | 10 న అఖండవర్షదీప ౧ ణ్ణి మా[డ x][  *] |

No. 1342.

(A.R. No. 387 of 1896).

ON A SLAB BUILT INTO THE WALL OF THE PRAKARA OF THE SURYANARAYANA TEMPLE AT ARASAVILLI; SAME TALUK AND DISTRICT.

- 1 [ ౧ ] స్వస్తి [||\*] సమరముఖానేకరిపుదర్షమర్షన భుజ-
- 2 బలపరాక్రమ పరమమాహేశ్వర పరమభట్టా[ర]క
- 3 మహారాజాధిరాజ రాజపరమేశ్వర గంగాస్వ-
- 4 యావలంబనస్తంభ శ్రీమదనంతవర్షదేవర ప్రవర్ష-
- 5 మాన విజయరాజ్యసంవత్స ౫౨ శ్రాహి మేష శుక్లపక్ష
- 6 అక్షత్రితీయము బుధవారము మొదలుగా శ్రీహా-
- 7 దముల ప్రసాదమున మాలియనాయక రాజనారా-
- 8 యణ గంగకులతిలక వైశ్యమారాయని కొడుక శ్రీక-
- 9 రణ రాచపడివా[త్తు] పు[ర]వరి సూరపోతు అపవ-
- 10 ల్లిగ్రామమునన్దు వదిపుట్ల భూమి తాంబ్రశాసన-

- 11 ము అకరముగాం బడసి దీనిలో నేనువుట్ల భూమి గ-
- 12 ంగనారాయణబ్రహ్మదేయమున మాధవపడంగవుల కొ-
- 13 డుగ- మొదలుగా నేవురు బ్రాహ్మణులకు అగ్రాసనమునకు
- 14 విద్యాభత్రమునకుంగా నిచ్చి ఇంద్ర సీతుంగాలమున-
- 15 కు అగుష్టియు డాకాలమునకుం జలీపండ్లి-
- 16 రియుం బెట్టింవి యూరి వడ్డటప్రాంతబంట్ట పెద్దచె[ఱు]వు-
- 17 గా గ్రొప్పించితి ఈ<sup>1</sup> ధమ్మువు ఆచంద్రాకరము సరింపంగలది
- 18 దీనికెవ్వరేని వక్రమైనవారు గజవిరజమహే-
- 19 ంద్రముల అధమ్మువు సేసి అదోగతి-
- 20 ం బొందంగలవారని సెలాలిఖిత-
- 21 ముసేసి స్థాపించిన స్తంభమూ॥

**No. 1343.**

(A.R. No. 388 of 1896)

ON A SLAB IN FRONT OF THE SAME TEMPLE.

- |                                 |                                     |
|---------------------------------|-------------------------------------|
| 1 స్వస్తిశ్రీ[  *] శకవషణం[ఱు]లు | 8 గంగాస్నాననిమిత్తమున ధమా[ఱ][వా]-   |
| 2 గంఠయగు శ్రీమదన[ం]-            | 9 రమున వేమినాయ[కు]కొడుగ మా . . .    |
| 3 త్తవమ్ముదేశర ప్రసర్థమా[న]     | 10 నారాకప్రాలన యరసవెల్లి [భో]-      |
| 4 విజయరాజ్యసంపత్సరం[ఱు]-        | 11 గీశ్వరదేవరకు బటిన యఖణ్ణ . . .    |
| 5 లు ౭౨ శ్రాహి గుంభమాసము        | 12 . . . మొకణ్ణ యీ ధమ్ముపై యీ యురి- |
| 6 యమావాస్యయు నాదివార-           | 13 [నా]యకులు ఆచంద్రమున బెట్టు . . . |
| 7 ము మహావ్యతిపాతయం              | 14 . . . . .                        |

**No. 1344.**

(A.R. No. 389 of 1896).

ON ANOTHER SLAB IN THE SAME PLACE.

- |   |                                      |
|---|--------------------------------------|
| 1 స్వస్తి శ్రీ[  *] శకవషణం-                   | 8 కుతాలి కొడుగ మేడపాతునయకుణ్ణ        |
| 2 బులు గంఠ దగునేష్టి శ్రీ-                    | 9 యింద్రుల సూర్యుదేశరకు ఆచంద్రా-     |
| 3 మదనస్తవమ్ముదేశర ప్రసర్థ-                    | 10 కరణ్ణాకి బెట్టిన ఆఖణ్ణవత్తిడి-    |
| 4 మాన వి[జ*]యరాజ్యసంపత్సరంబులు                | 11 పము గట్టి మా గి ఈ పహిడి యప్పు-    |
| 5 ౭౨ శ్రాహి విషువసంక్రంతియు శుక్ల             | 12 గొని పాలి నడపనివారు బ్రహ్మత్యానో- |
| 6 త్రితీయయు సోమవారమునాణ్ణ అరుసు-              | 13 పములం బొందంగలవారు[  *]            |
| 7 వెల్లి ఎట్టచె [ఱ్ఱ] పోతనాయకుని కామవనా<br>య- |                                      |

**No. 1345.**

(A.R. No. 390 of 1896).

ON A STONE LYING IN THE BED OF THE TANK AT RAVIPADU; SAME TALUK AND DISTRICT.

- |                                  |   |
|----------------------------------|---|
| 1 స్వస్తి [  *] శ్రీ మదనంతవమ్ము- | 4 శాకాబ్ధానాం ప్రమాణే గగ-               |
| 2 దేశర ప్రసర్థ[ఱ]మాన విజయరా-     | 5 నజలవియచ్చంద్రగ్నే (యేషం)తీవ్ర-        |
| 3 జ్యసంపత్స రర గు శ్రాహి [  *]   | 6 రస్యై మాగ్నే భే [చామా] వాస్యాం శ[శి]- |

<sup>1</sup> Short ḡ is used here with the mark for length.

- |   |                       |
|---|-----------------------|
| 7 దినయుక్తే వ్యతీపాతె మహితే [!*]ప్రా-       | 15 ట్టు మా x          |
| 8 దా[వ్రా]హేశ్వరస్యై సకలగుణనిధిః            | 16 దీనినడప[స్మి]వా-   |
| 9 కామనస్యైవాపుత్రో తిథ్యాచ్యే చభా-          | 17 రు గంగకలుత         |
| 10 [గ్రో] దాచేనస్యైవ నామ్నా ప్రతిష్ఠ్యేదీ-  | 18 వెయిగవిలలం బో-     |
| 11 పమాచంద్ర[స్య]తారం[!*] . . సరానకు         | 19 డిచిన పాత కానం బో- |
| 12 చంద్ర శేఖరదే-                            | 20 దురు [!*]          |
| 13 వర యఖండదీప-                              |                       |
| 14 . ప . . . లన్నాయకుల వసమున నా<br>చేన [ప]- |                       |

**No. 1346.**

(A.R. No. 391 of 1896).

ON A STONE IN A FIELD AT RAGOLU OR RANGOLU; SAME TALUK AND DISTRICT.

- |   |   |
|---|---|
| 1 . . . [నాం] ప్రమా[నే] . . .             | 7 [ప్రా]దాద్బుపాల విద్యాగురురుదగయ-      |
| 2 . . . జలధివియ . . . . .                 | 8 [నే] . శ్రీని[ధిని]కర-రాజః[!*] ఈ యఖం- |
| 3 . . [త్యా] ప్రయాతే శ్రీమా . . .         | డ-                                      |
| 4 . . . చంద్ర పాదాంబురహమధకర . . .         | 9 వ[త్తి]దీపమునకు తాంగోలనివరు           |
| 5 . రాజాగ్రనూనుః[!*] యుక్తోభక్తిశ్రీయాతా- | 10 [అ]చంద్రాకరము నెయి వోయంగ-            |
| 6 గొలమువసతయా చండీకాయై ప్రదీపం             | 11 లవారు [!]                            |

**No. 1347.**

(A.R. No. 392 of 1896).

ON A STONE LYING ON THE BANK OF THE VAMSADHARA AT RONANKI, FIRST AND SECOND FACES, SAME TALUK AND DISTRICT.

- 1 స్వస్తి [!\*] సఖవరుపంబులు గంగ గు నేణ్ణు
- 2 స్వస్తి [!\*] సమరముఖానేకరిపువప్రమద్దేశన భుజబల [ప]-
- 3 రాక్రమ పరమమాహేస్వర పరమభట్టారక మహారజదిరజ
- 4 పరమేస్వర నవనవతినహస్రకుంజరాదీస్వర త్రికలింగా[ధి]
- 5 పతి గంగాస్వయాపలంబనప్తంభ శ్రీ[మ\*] చ్చోడగంగ శివర ద్విశీ[య]
- 6 లక్ష్మీనౌన లక్ష్మీదేవులు గా గుస్రహి యుత్తరాయణము[నా]ణ్ణు రో-
- 7 [ణెం]కి సిద్ధేశ్వరదేవ[ర]కు నివేద్యము[న]కు గ నిరువుట్టి నేల యా-
- 8 చంద్రాక[!\*] స్థయింగా నిచ్చిరి[!\*] దీనిం జెడకుణ్ణు నడపినవరికి నస్వమే-
- 9 దమున పలము దీనికి విఘ్నము సేసిరేని గంగక[లు]-
- 10 త వెయి గయిలల వదియించ్చిన పాతకమున బ
- 11 డంగ్గలవారు సప్రమాంగల్యమహాశ్రీ [!\*]

**No. 1348.**

(A.R. No. 393 of 1896).

ON THE SAME STONE, THIRD AND FOURTH FACES.

- 1 స్వస్తి [!\*] సఖవరుపంబులు గంగ గు నేణ్ణు
- 2 స్వస్తి [!\*] సమరముఖానేకరిపువప్రమద్దేశన భుజబల-
- 3 పరక్రమ పరమమాహేస్వర పరమభట్టారక మహా-
- 4 రాజధిరాజ రాజపరమేస్వర నవన[వతి]సహస్రకుంజరా-

- 5 ధీశ్వర త్రికలింగాధిపతి గంగాస్వ[యా]వలంబనస్తంభ
- 6 శ్రీ[మ\*]చోడగంగదేవర ద్వితీయలక్ష్మీయైన లక్ష్మీదే[వు]-
- 7 లు గం గు స్రాహి యు త్తరాయణమునాణ్ణు రోనెంకి మ[హా]దే-
- 8 వరకు నివేద్యమునకుగా నిరుపూట్టి నేల యాచంద్రాకరస్థా-
- 9 యింగా నిచ్చిరి దీనిం జెడకుణ్ణు నడపినవాటికి నస్వమేదమున
- 10 పలము దీనికి విఘ్నము సేసిరేని గంగకలుత వేయి గ-
- 11 యిలల వధియించిన పాతకమున బడువారు సవ్వమాంగ-
- 12 ల్యమహాశ్రీ [||\*]

**No. 1349.**

(A.R. No. 394 of 1896).

ON A SLAB TO THE RIGHT OF THE ENTRANCE INTO THE KUNTI SHRINE IN THE GOKARNESVARA TEMPLE ON THE MAHENDRAGIRI HILL, MANDASA ZAMINDARI, GANJAM DISTRICT.

- |   |                                  |
|---|----------------------------------|
| 1 ర <sup>1</sup> స్వస్తి [  *]శ కాబ్బంబు- | 9 శ్రీమన్నారాయణస్య ద్వి-         |
| 2 లు గం ర గు నేండు                        | 10 జకుఠిలకో . . గోత్ర-           |
| 3 శ్రీమాను ల్లక్ష్మీధరా-                  | 11 స్య [హి*]త్ర[ః] శా కాబ్దే మే- |
| 4 య్య[స్స]కలగుణ-                          | 12 ఘనాకే ప్రథితపి[ధి]-           |
| 5 నిధి[స్స]వ్వ[స్స]సంప్రత్ స-             | 13 యశోదేవ [వ] మ్మ[స్స]పు-        |
| 6 మ్రిన్దో దీపం ప్రాదా[ద]ఖ-               | 14 త్రః [  ] దీని తఱలాన-         |
| 7 ండం త్రిపురవిజయి-                       | 15 వారు నడపంగె-                  |
| 8 నే శ్రీమహేంద్రేశ్వరాయ [  *]             | 16 వారు                          |

**No. 1350.**

(A.R. No. 395 of 1896).

ON A SLAB TO THE LEFT OF THE SAME ENTRANCE.

- |  |                             |
|--|-----------------------------|
| 1 ర <sup>1</sup> స్వస్తి [  *] సకవరుష- | 11 [త్థ=]మున వీరి సుతుణ్ణు  |
| 2 [ం*]బు(ం) లు గం గు నేణ్ణు            | 12 శ్రీకరణ భీమనాత-          |
| 3 శ్రీమదన[ం*]త(ం)వమ్మ-                 | 13 ణ్ణు శ్రీమహేంద్రము-      |
| 4 శ్రీచోడగంగదేవ-                       | 14 న గోకన్నేశ్వరదేవర-       |
| 5 ర విజయరాజ్యస[ంవ*]త్స                 | 15 కు యాచంద్రాకరము-         |
| 6 ం [ం] శ్రాహి కస్య క్రిష్ణపం-         | 16 నకు యఖండవత్తియి          |
| 7 చమియు బుధవారము-                      | 17 దీపము నడప[చె]ం           |
| 8 న వత్సీపాతనిమిత్తము-                 | 18 డి కాంపుల వసము-          |
| 9 న అర్చవెల్లి మేడపాతు                 | 19 నం జెట్టు మాడ గ ను [  *] |
| 10 సి]దయ్య[ణ్ణు] దమకు ధ[మ్మా]-         |                             |

**No. 1351.**

(A.R. No. 396 of 1896).

AT THE ENTRANCE INTO THE YUDHISHTIRA TEMPLE ON THE SAME HILL.

- 1 ౨[ల] జయతి విజభుజా[వీ\*]నిజ్జి-తోర్వీపమావిప్రణతిగళితమాల్యాలంక్రితస్థా[న]-<sup>3</sup>
- 2 భూమిః [||] విమలయ[తి] యదీయం ధామ లోకం సమ[స్తం ||] కలిమలినితముచ్చైప్రఖాజి  
రాజేస్త్వోవోళః [||\*]

<sup>1</sup> This symbol may stand for om.

<sup>2</sup> Below the inscription are engraved two fish and a tiger sitting on its haunches in front of the fish.

<sup>3</sup> Read "లక్ష్మణా".

- 3 నిధ్య పున్ని జవిక్రమేణ వినులాదిత్యం కులూ శేష్వరం సంక్రివ్యోద్దినిభాన్ కలింగపతినాన్-  
 4 [త్రా]కరో వారణా[స్థి]త్వా దణ్ణపతిజ్జగద్విజయినో రాజేస్త్రివో శస్య సన్ధ్యాప్రాప్తేశిఖ[రే]  
 5 <sup>1</sup>స్యధత్త విజయస్తం-  
 6 భష్టు హేస్థా)వలే[||\*]

## No. 1352.

(A.R. No. 397 of 1896).

ON THREE STONES LYING NEAR THE KUNTI SHRINE, ON THE SAME HILL.

## A.

- |               |  |                           |
|---------------|--|---------------------------|
| 1 శీణ్యుమ్ యథ |  | 3 ణ్డె ప్రోశియెయన్తిర     |
| 2 డెయన్తిర    |  | 4 త్తీల్ ఇయవ్వుమ్లమ్ నాడ్ |

## B.

- |                         |  |                                      |
|-------------------------|--|--------------------------------------|
| 1 ప్రో శియా-            |  | 4 మారాయన్ శియెయన్తిర[ని*]ప్రూత్తుకొ- |
| 2 నాయక నారాజెయ్యుసోమ-   |  | 5 ణ్డన్ వి[రా]న్కు[శ్రమమ్] విడ్డి-   |
| 3 ప్పల్వలయన్ నారాజెయ్య- |  | 6 వారాణమల్ల                          |

## C.

- |                 |  |                   |
|-----------------|--|-------------------|
| 1 విమలా తిత్తణి |  | 2 యన్ కలన్కరుత్తా |
|-----------------|--|-------------------|

## No. 1353.

(A.R. No. 398 of 1896).

ON A SLAB AT SANKALAPURAM, HOSPET TALUK, BELLARY DISTRICT.

Published in the *Epigraphia Indica*, Vol. IV, p. 266.

## No. 1354.

(A.R. No. 399 of 1896).

ON THE SOUTH WALL OF THE CENTRAL SHRINE IN THE ADHIPURISVARA TEMPLE AT  
TIRUVORRIYUR, SAIDAPET TALUK, CHINGLEPUT DISTRICT.

- 1 షుల్లి ప్రో [||\*] తిరు మన్ణి వలూ ఇరుణ్[ల మడకై]-  
 2 యమ్ పొర్శశయ్ పావాయున్ శిర్త్తణిశ్ శెవ్వియ క్క-  
 3 ణ్ పెరుణెవ్వియరాకి ఇన్పుర నె[త్తెయరుழ్వియ లిడైత్తు]-  
 4 యై[నాడు] త్తు [దర్] వణెవెలిప్పదర్ వణెవాసియన్ శున్ణి-  
 5 శ్శ్రమ్ మత్తిక్ కొన్ణిప్పాక్కైయమ్ నణ్ణ-  
 6 క్కయ్యురణ్ మణ్ణైక్కడక్కమ్ పొరుకడ విత్తరై-  
 7 [శర్]త్తమ్ ముడియ మాన్కవన్ తెవ్వియ రొన్కెయ్  
 8 ముడియ ముణెవర్పక్కల్ తెన్ణెవర్ వైత్త శక్కర ముడియ మి[న్]ర అరము డెణ్ణియై  
 9 యిత్తమణ్డల ముత్తు[వత్తు] మెత్తిపడైక్ కొణ్ణార్ మురైయిర్ శ్శున్ శులతనమాన్దియ ప-  
 10 ల్ పుక్కుమ్ ముడియన్ శెన్కత్తిర్ మాలైయన్ శున్కత్తిర్ వెలైత్ తెన్పెరున్ క్క[వ]న్ పల  
 పుత్తియన్  
 11 శ్రువీర్ శిన్వి ఇరు[ప]త్తెన్కొక్కా [లరై]శుక్కిణ్ కడ్డ [పరశ]రాయన్ మెవరున్ శా[న్]-  
 మత్తివరణ్ కరుత్తి యిరుత్తియ  
 12 శంపొర్ త్తిరు[త్త]త్తు ముడియమ్ పయన్కొడు పుత్తియ ముయన్కియిల్ ముత్తియిడ్ డెన్ణిత్త  
 శయిన్కణ్ణె[ప్ప]పెరుమ్ పుక్-  
 13 [మై]న్ [పిడియ] యిరడదాడి యెయ్యైయిలక్కమ్[మ్] నెవనెత్తియై పెరుమలైకణ్ణమ్  
 విక్కిరమలీర శక్కరకొడ్డమ్  
 14 ముత్తిర్వడవల్ల మత్తరమణ్డలమున్ కా[మి]డైవలన్ అయ్ణై[య్]క్కొణ్ణము వెన్కెయ్  
 లీరర్ పున్కప్పణ్ణియమ్ పా-

<sup>1</sup> Between lines 4 and 5 there are a few letters which are not intelligible. The metre, however does not require those syllables to complete the verse.

- 15 சடைப் பழன மாசணிதெசமு மயர்வில் வண்கிர[த்\*]தி யாதினகரவயிற் [ச\*]கிரன்  
 ரொல்குலத் தி[ஐ]ராதனை விள-
- 16 யமர்க் களத்துக் கிளயொடும் பிடித்து பல [தனத்தொடு] னீறைகுல தனக்குவையும்  
 சிட்டருஞ் செரிமுனை டெ-
- 17 யாட்டவி[ஷை]யமும் பூசுரர்செர் னல்க்கொசலைனாடும் தன்ம]பாலனை வெம்முனை  
 யழித்து வண்டுறை சொலைத் தண்ட-
- 18 புத்தியுமிரணசூரர் முரணுகத் தாக்சி திக்கணகீர்த்தித் தக்கணலாடமுங் கொவிசசசூர்  
 மாவிழி கொடத் தங்காத சாரல் வங்காளதெசமும்
- 19 தொகெடற்ச[ங்] கொட்ட மஹிபாலனை வெஞ்சமர் விளாகத் தஞ்சுவி[த்த]ருளி ஒண்டி-  
 றல் யானையும் பெண்டிர் (பண்டா)பண்டாரமு-
- 20 [ம் கித்]தில நெடு . . . . . சங்கிரா-
- 21 [மனிசை]யொ[த்துங்க]வ[ஐ-ஐ]னகிய கடாரத்தரசனை [வா]கயம் பொருகடகும்பக் கரி-  
 யொடுமகப்படுத் துரிமையில்
- 22 பிறக்கிய பெருனெதிப் பிரககமு மார்த்தனக்க[ந்]க பொர்[த்]தொழில் வா[சலி]ல்  
 வீடியாரதொரணமு மொத்தொளிப் புனம-
- 23 ணிப் புத[வமும்] கனமணிக் கதவு நிறை சிவிசையமும் துறைநிர் பன்னையும் னன்[மலை-  
 யூரெயிற் ரென்மலையூரு மாழ்கட
- 24 வகழ்சூழ் மாயிருடிங்கமுங் கலங்கா வல்வினை [இலங்]காசொபமுங் காப்பெரு னிறை-  
 புனல் மாபப்பாள[மு]ங் கா-
- 25 வலம்புரிசை மெவியம்பங்கமு மிளைப்பைனூருடை வளைப்பைனூறுங் கலைத்தக்கொர்  
 புகழ் தலைத்தக்கொல-
- 26 மு கிதமாவல்வினை மாதவலிங்கமுங் கலாமுதிர் கடுகிர விலாமுரிதெசமு கெனக்கலார்-  
 பொழில் மானக்கவாரமு கொடுக-
- 27 டற காவற் கடுமுரட் கடாரமு மாப்பொரு தண்டாற் கொண்ட கொப்பரகெலுரிவழி-  
 ரான உடையார் ஸ்ரீராஜெந்யொலெவர்க்கு
- 28 யாண்டு முப்பத்தொன்றாவது [ஜயங்கொண்ட மண்டல]ந்து புழற்கொட்டத்து புழல்-  
 னாட்டு திருவொற்றியூருடைய ஶ்ரீஹாஜெவர்க்கு
- 29 உடையார ஸ்ரீராஜெந்யொலெவர் திருஞள் மார்சுழித் திருவாதிரை னன்று னெய்  
 யாடியருள வெண்டு மிசத்துக்கு திருவொற்றியூர் திருமயா-
- 30 னமு மடமுடைய உகாராகவணினிதன் டெவர்பண்டாரத்து வைத்த காசு னூற்றைமபது  
 இக்காசு னூற்றைமபதுங் கொண்டருள ஸ்ரீ-
- 31 . . . . . தெவதா[னம்\*] விளாநாட்டு[க்குடி] திரிபுவனசுசூர்செரி மன்றாடி-  
 களுக்கு [ச]மைகை மன்றாடி . . . . . எம்முா ஜய-
- 32 [மன்றா]டியும் சூற்றி எட்டிகாடி . . . . . த்திக்காரனும் கலியன்  
 பட்டனு மன்றாடி நிலன் கொல்லனும்
- 33 . . . . . கொயில்பட்டனும் பராதகன் சாலனும் சூற்றி கொங்க-  
 னும் . . . . .
- 34 ங்கனும் மாலவி சூற்றியும் சிறுஎம்பி . . . . . த்த . . . குப்பன் கணவதியும் சூற்றி குறும்ப-  
 னும் உள்ளிட்ட மன்றாடிகளொம்
- 35 மிக்[காசு னூ]ற்றைமபதும் கொண்ட பரிசாவது ஒன்[றரை] காசுகொள்ளும் பசு-  
 வொன்றாக காசு னூற்றைமபது மிட்டு னூறு பசு சாவா[மு]வா-
- 36 [ப்பசுவா]க கொண்டு [சடூர்]தித்தவரையும் ஆட்டாண்டுதொறும் ப[சு]வொன்[றி]-  
 னுக்கு அருமொழிதெவனாழிபால் முன்னா[ழி]னெய்-
- 37 யாக பசு னூறினுக்கு முன்னூற்று னாழி னெய மார்சுழித் திருவாதிரை னன்று பசுவி-  
 னெய்யெ [கொ]வெனு தெவர்[ப]ண்டாரத்தெ அன-
- 38 ப்பொமாடெனும் திரிபுவனசுசூர்செரி மன்றாடிகளுக்கு சமைகை மன்றாடிகள் மெற்படி-  
 யொம் [||\*]

No. 1355.

(A.R. No. 490 of 1896).

ON THE WEST WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொற்சடபன்மரான திருலுவநச்சக்கரவத்திகள் ஸ்ரீ  
 2 சுந்தரபாண்டியதெவற்கு யாண்டு பதிந்முன்றாவது வீஹநாயற்று  
 3 அபரபகூத்து திருதியையும் வெள்ளிகிழமையும் பெற்ற உத்திரட்-  
 4 டாதிகள் உடையார் திருவொற்றியூருடையநாயனாற்கு புழற்கொட்டத்து  
 5 நா[ட்\*]டவரொம் நிச்சயித்தபடி திருவொற்றியூர் வடகரை தென்கரையில்  
 6 பொன்வரி வசூப்பால் உள்ள மாடை நாட்டு தம்மமான வ்யாவ்யான மண்-



- 7 டபத்துமும் மற்றும் உள்ள திருப்பணிகளுக்கும் உடலாக இறை யிழிச்சி  
 8 குடுத்து இவ்வூற்கு வரும் மாடை நாட்டிலே எறிட்டுகொண்டு இறுக்கக்க-  
 9 டவொமாகவும் இப்படிக்கு சஜராஜித்தவரை செவ்வதாக நிச்சயி-  
 10 த்தொம் புழற்கொட்டத்து நாட்டவ(ர)ொ[ரா]ம் இப்படிக்குப் பணியால்ச் சித்தி-  
 11 ரமெழிவெளான் எழுத்து இத்தம்மம் விலங்க நினைந்தவர் மங்கையில் வெவவதிகு[வன்  
 [||\*]

## No. 1356.

(A.R. No. 401 of 1896).

ON THE SAME WALL.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] புகழ்மாதா விளங்க ஜயமா[து\*] விரும்ப நிலமகள் வளர மலர்மகள் புணர  
 உரிமையிற் சிறந்த மணிமுடி சூடித் தென்னவர் நிலைகெட யினவர் சூலைதர விக்கவர்  
 சிங்க-  
 2 ணர் மெல்கட[ல்\*] பாயத் திக்கனைத்து[ன் தன் சக்கர நடாத்தி விரலிங்காலவத்து  
 புவனமுழுதுடைய[ர\*]னொடும் விற்றிருகருளிய கொவிராஜகெ(ர)சிரிபம்மரான  
 முடையார் ஸ்ரீகுலொத்தக்கொழுடி-  
 3 வர்க்கு யா[ண்\*]டு எழாவது நாள் இருனுற்று[த்\*]தொண்[ணு]று அதிகாரிகள்  
 ராஜெஜுசொழவனநாட்டுப் பணையர்நாட்டுப் பொய்(க்)கைநாட்டு டெ[ரி]யபாககத்-  
 துக் குளமுழார் எறன் கூத்தநாரான ராஜ-  
 4 ராஜமுலெகவெளார் ஜயங்கொண்டசொழமண்டலத்துப் புழல்நாட்டு திருவொற்றியூ-  
 ருடையர் திருவொற்றியூருடையர் கொயிலில் ராஜராஜன்மண்டபத்துக் கொயிற்-  
 கருமம் ஆராய[ர\*]விருது இதெவர் தெவ-  
 5 தானமான ஊர்கள் கணக்கு கெட்டுப் புழற்கொட்டத்துப் புழல்நாட்டு மணிக்கங்கைப்  
 பாகுதெவர் கணக்கின்படி முன்பு நிமகஞ் செய்தபடி பொன் பன்நிருகமுஞ்சின்மெல்  
 எற்றம் இறுத்து வருகிற பொன்நிருகமுஞ்செய் எழுமஞ்சாடியினால் பொன் கமுஞ்சு-  
 க்கு காச முன்றெ அறுமாவாக கா-  
 6 ச நாற்பதும் இன்னாட்டுத் திருவொற்றியூர் நிலத்து யாண்டு எழாவதுமுத வெறின  
 ராஜராஜபெருகெருவில் சாலியர் யாண்டு எழாவதுமு[த\*]ல் இறுக்க நிச்சயித்த  
 காச அறுபதும் உடையார் கொயிலில் காலனப்பார் காலனவு பாட்டத்துக்கு யாண்டு  
 எழாவதுவரையும் தெவர்பண்டாரத்து வைத்து  
 7 வாராமையில் காலனவுபாட்டத்துக்கு யாண்டெழாவ[து\*] மு[த\*]ல் வைக்க நிச்சயித்த  
 காச இருபத்து அஞ்சும் ஆக காச நூற்றிருபத்தைஞ்சு[ச\*] உடையார் திருவொற்றி-  
 யூர்உடையார் விரராஜெஜிரன் திருப்பளளிஎழுச்சிக்கு வெண்டும் நிமகங்களுக்கு  
 நிமகஞ் செய்து குடுக்கவென்று அதிகாரிகள் இராஜஇராஜமுலெகவெ-  
 8 னார் எவப் புரவ்வரிதிணைக்களத்துக் கணக்கு ஊற்றுக்காட்டுக்கொட்டத்துப் பாலையூர்-  
 நாட்டு இர[ர\*]ஜெஜுசெ[ர\*]ழநலவூர் பாலையூர்கிழவன் கம்பன் சிலமையனும்  
 ஸ்ரீகாரிசொழமண்டலத்து கூத்திரயசிகாமணிவனநாட்டுத் திருநறையூ[ர்]நாட்டு  
 கொற்றமங்கலத்து கொற்றமங்கலமுடையான் சிராளன் கண்டராச்சநாடு இருமடி-  
 சொழத்திருநறையூ[ர்\*]நாட்டு விழுப்பரைய-  
 9 தும் மடமுடை சதுராந[ந\*]பண்டிதரும் கணக்கு திருவொற்றியூர் உடைய(ன்) நாரா-  
 யணசானு[ம்\*] இருனு நிமகஞ்செ[ய\*]தபடி[||\*]

## No. 1357.

(A.R. No. 402 of 1896).

ON A STONE BUILT INTO THE FLOOR ON THE NORTH SIDE OF THE FIRST PRAKARA  
OF THE SAME TEMPLE<sup>1</sup>.

- |                                     |                                 |
|-------------------------------------|---------------------------------|
| 1 ஸ்ரீ ஸ்ரீ [  *] கொப்பரகெ-         | 7 ந்கு வைத்த பொன்னார்சு-        |
| 2 ஸ்ரீ ஸ்ரீ [  *] யாண்டு எழா-       | 8 ந்ச்செம்மை முப்பதின்மழ-       |
| 3 வது காராண விழுப்ப[ரை]-            | 9 ன்சு இப்பொன் கொண்டு கட-       |
| 4 யர் அறி[வா]ளன் பத்தன்             | 10 வெம் திருவொற்றியூர்ப்புறத்-  |
| 5 திருவொற்றியூர்ஜெஜுசெ[ய*]தபடி[  *] | 11 து மணவி ஸ்ரீகுலொத்தக்கொழுடி- |
| 6 க்கொரு நாராவிளக்கெரிப்பத-         | 12 ப்பொன்னு லாண்டுவரை க-        |

<sup>1</sup> Pulli is marked in this inscription.

13	முஞ்சின்வாய் முன்று	23	த்து நிசதி நாலெ கால் க . . . . .
14	சுபு . . . . . பவிசை . . . . .	24	தண்டமிட வெட்டிசூடுத்தொ . . . . .
15—17	Very badly damaged.	25	ண்டமபட்டும் இப்பொன் . . . . .
18	. . . . . ல்ப்பொன் . . . . .	26	பொன் முட்டாமெசு . . . . .
19	திருவொற்றியூராணிக்க[மெ]-	27	[ம]ரனெ மிப்பொன் . . . . .
20	ய் சென்றிட்டெக் குப்பொ யி-	28	. ந்தார்கு நிசதி இர . . . . .
21	[த]ற்றிற்றம்பி லுண்டிகை . . . . .	29	பொமாமெனெம் . . . . .
22	பட்டிகையுங் காட்டாடெ ய . . . . .	30	யொம் [  *]

## No. 1358.

(A.R. No. 403 of 1896).

ON THE EAST WALL OF THE SECOND PRAKARA OF THE SAME TEMPLE<sup>1</sup>.

- 1 லுவி ஸ்ரீ [||\*] வுக்ரீணாஹ்தவிஸ்திகாஸெஸெஸாஸிஸு வுஷுஷு வடுகுஹ . . . . .  
. . . . . ரஸி||உ கொவிராசகெசரிபன்மரான திருலுவனச்சக்கரவர்த்தி]-  
கள் ஸ்ரீராஜா ஸ்ரீராஜபெவர்க்கு யாண்டு ஒன்பதாவது ஜயங்கொண்டசொழமண்ட-  
லத்துப் புழற்கொட்டத்து
- 2 உடையார் திருவொற்றியூருடையார் கொயிலில் மடமுடைய சதுரானபண்டிதனும்  
ஸ்ரீமாஹே . . . . . டானும் ஸ்ரீகாரியம் அரியபிரான்பட்-  
டனும் சொமசித்தாந்தம் வக்காணிக்கும் வாழீஸரபண்டிதனும் காலும் பிடாருஞ்  
செயங்கொண்டசொழமண்டல பிடா[ர]னு-
- 3 ந் திருவொற்றியூர்ப்] பிச்சனும் கொயிலநாயகம் படம்பக்கநாயகபட்டனும் கொயிற்-  
கணக்குத் திரு . . . . . டயார் திருப்பங்குனியுத்திரத்து  
ஆறந் திருநானான புதன்கிழமை[யும்] எகாதசியும்] பெற்ற ஆயிலையத்தி னன்று  
படம்பக்கநாயகதெவர் திருமகிழின்கிட் திருவொலக்கஞ் செய்தெழுந்தரு-
- 4 ளி யிருந்து ஆளுடையநம்பி ஸ்ரீபுராணம் [டு]கட்டருளா நிற்க உடையார் தெவதானம்  
வடுகப் பெரும்பாசுத்துகாணி . . . . . யென்று விண்ணப்பஞ்-  
செய்ய நம்முர்களில் இ[ர]ணையூர் அமுத[ம்] கிழவன் பெரியான் சொமனுசுத்  
தண்டிசன் விலையாக விற்றுக் காணியாகக கொடுக்கவென்று திருவாய்மொழி-
- 5 ந்தருள இவ்வூர்க்குக் காணிலிலை அன்றாடு நற்காசு தூற்றிரு[ப]தும் ஸ்ரீபண்டாரத்-  
தொடுக்குக் கொண்டு இவ்வ . . . . . ழவன் பெரியான்  
சொமது[க்]கு ஸ்ரீபண்டாரத் திறை யிறுக்கவும் இவறுக்கு மிவன் வஸத்தார்க்கும்  
விறொற்றிவிரிகுயத்துக் குரித்தாவதாக விற்றுக் கொடுத்தொம் இப்படிக்கு இவை  
ம-
- 6 டமுடைய சதுரானபண்டிதன் எழுத்து ||— இப்படிக்கு இவை திருவிதி வெயிடங்-  
கொண்டான் எழுத்து | . . . . . ன் எழுத்து ||— இப்படிக்கு  
இவை சொமசித்தாந்தம் வக்காணிக்கும் வாழீஸரபண்டிதன் எழுத்து ||— இப்படி-  
க்கு இவை காலும் பிடாருஞ் செயங்கொண்டசொழமண்டல பிடாரன் எழுத்து ||—  
இப்படிக்-
- 7 கு இவை திருவொற்றியூர்ப் பிச்சன் எழுத்து ||— இப்படிக்கு இவை கொயிலநாயகம்  
படம்பக்கநாயகபட்டன் எழுத்து ||- . . . . . [ன் உ]றவாக்-  
கினன் எழுத்து ||—

## No. 1359.

(A.R. No. 404 of 1896)

ON THE SAME WALL<sup>1</sup>.

- 1 லுவி ஸ்ரீ [||\*] புயல் வாய்த்து வளம் பெருகப் பொய்யாத நான்மறையின் செயல் வாய்ப்-  
பத் திருமகளுஞ் செயமகளுஞ் சிறந்து வாழ வெ[ண்] . . . . .  
[ம]ண்மடந்தை மனங்களிப்ப மனுநிதி தழைத்தொங்கச் சக்கரமுஞ் செங்கொலுந்  
திக்கனைத்துஞ் செல நடப்பக் கற்பகாலம் புவிக்காசுப்பொற்பமைந்[த] முடி புனைத்து  
வாழ வெங்கையு மடமானும் வந்தொருதுறை திருண்ணக் கொள்வெங்கை கொடி  
உயர்த்துக் கொற்றவர்-
- 2 தங் கொடி பணியத் தென்னவனைத் தலை அரிந்து திக்கனைத்து மிருளகற்றிப் பொன்னின்.  
நெதியும் புவநத்து வளஞ்சார்ப்ப மி[ன்]னவனும் வழிதன்னை மலைத்து . . . . .  
. . . . . வன்று செண்டின்பம் வடதிசையி வெடுத்த தண்டு மாமெரு[வி]ல் மடங்-

<sup>1</sup> This inscription is built in in the middle.

கடிப்பத் திகாணை யிருதலைபுஞ் செய[ஞ்]செய்து கொடு கொண்டு விக்கலனைத் தலை யரிந்து செழுமுத்தின் குடைநிழற்கிழ் முறைமையினால் முடி கவிப்பச் செம்பொன் விரலிஹாணனத்துப் புவனமுழுதுடையாளொடும் விற்றிருந்தருளிய

- 3 கொப்பரகெசரிபம்மரான திரிபுவனச்சகரவர்த்திகள் மதுரையும் பாண்டியன் முடித்- தலை[யும்\*] கொண்டருளிய ஸ்ரீகுலொத்[து]ங்கசொழுவெவர்கு யாண்டு ய்க ஆவது ||— ஜயங்கொண்ட டெ[ச] . . . . . ர் திருஒற்றி[யூ]ருடை- யார் திருஆணித் திருநாள் ஆரூந் திருநாளில் ராஜராஜந் திருமண்டபத்து திருவொலக்- கஞ் செய்தருளி விநொதக் கண்டருளாநிற்க மடபதியும் தாநத்தாரும் ஸ்ரீமாஹேஸ்- ற சுண்காணி செய்வாறும் ஸ்ரீகாரியஞ்செய்[யும்\*]வாறும் கொயில் முதற்கணகுத் திரு- ஒற்றியூருடையாறும் தெவதான நாட்டவரும் தெவ-
- 4 ரிர் தெவதாநங்களில் புலியூர்க்கொட்டமான குலொத்துங்க சொழுவளநாட்டுச் சுரத்தார் நாட்டு ஆதன்பாகுத்துகு காணியாளர் எச்சற்று நெடுங்காலம் பாழ் கிடந்ததென்று வி[ட] . . . . . [து]ப் பயிர்(ச்) செ[ய்]யப்பண்ணுக வெ[ன்]று திரு- வாய்மொழிந்தருள இவ்வூர்க்குத் தண்டெயர விளையாகத் திருவாஞ்சியமுடையான் ஆட்கொண்டான் மல்லகொவகு இவ்வூரில் ஐஞ்சில் ஒன்றும் பருத்திகுடையான் அருமெ[ய]ாழிதெவன் வயிராதுகு நாளில் ஒன்றும் ஆலப்பாகிழான் [தி]ல்லைகாயகன திருத்தண்டிசுரமுடையாது-
- 5 னுப் பத்தில் ஒன்றும் நல்லாற்றுழான் ஒற்றி திருகாளத்தி உடையாதுகுப் பத்தில் ஒன்றும் இதில் கென்மலிகிழான் வடுகன் தில்லைநா[ய]கதுகு முன்றில் ஒன்றும் கு . . . . . தம்பி அலை[ஊ]யம்புக்கானுகு இருபதில் ஒன்றும் இவந் தம்பி பொன்மலை னுன்றமுடையானுகு இருபதில் ஒன்றும் நன்மாங்கிழவன் உய்[ய]- வந்தான் மலையாழ்வாதுகுப் ப[த்]தில் ஒன்றும் சாத்தந்தை சிவக்கொழுந்தெவ- துகு இருபதில் ஒன்றும் ஆக இவ்வூர்க்குத் தண்டெ[ய]ர விளையாக நிச்சயித்த அன்- ருடு நம்-
- 6 பழங்காசு உா இப்பழங்காசு இருநாறும் ஸ்ரீபண்டாரத்துகு காட்டெறி[ட]க் கிழிகைச் செலக் கைக்கொண்டு இவ்வூரில் இவ்வொபாதிகள் இவர்களுக்கு விற்றொற்றி- வரகிரய . . . . . [ெ\*]காயில் தானத்தொம் இப்படிசு இவை மடமுடைய வராஸ்திபண்டிதன் எழுத்து ||— இப்படிசு இவை ஸ்ரீமாஹே- ஸ்வர சுண்காணி திருச்சி[ம்]ற்றம்பலமுடையான் எழுத்து ||— இவை ஸ்ரீகாரியம் வயல்நாட்டரையன் எழுத்து ||—

No. 1360.

(A.R. No. 405 of 1896).

ON THE NORTH WALL OF THE SAME PRAKARA.

- 1 ஸ்ரீஸ்த ஸ்ரீ ||—கொணர் ரகூதி ஊ—ஒலிவெ கலியமெ ராஜா ராஜாஜ்யெ தெவெஷு- டீ—வகர்தெ ஸிவாய விவிகாஸ்தீர ஒற்றிணராய யாஃ [||\*] மாவலூர் வரகய்யு
- 2 கதுணநயா காயஸ்தெதீரகரா ஊரொஸந்நதாராநநொ ிவதிஸிகுத்[||\*]ரெவெ- யத் [||\*] ஸ்ரீஸ்த ஸ்ரீ [||\*] திரிபுவனச்சகரவர்த்திகள் ஸ்ரீராஜாயிராஜவெவர்க்கு யா- ஒன்பதாமது
- 3 ஜயங்கொண்டசொழமண்டலத்துப் புழற்கொட்டத்து உடையார் திருஒற்றியூருடை- யார்க்கு முன்பில் ஆண்டுகளில் பலரும் வைத்த திருநுந்தாவிளக்குகள் கல்வெட்டில்- லாதன கொயிற்கணக்குத் திருஒற்றியூருடை-
- 4 யான் உறவாக்கினான் கணக்கில் கண்டு கல் வெட்டினபடி உடையார் திருஒற்றியூருடை- யார்க்கு இக்கொயிலில் தெ[வ]ரடியான் சாணி ஒற்றிஆழ்வி வைத்த திருநந்தாவிளகு ஒன்றுகு விட்ட பசு முப்பத்திரண்டுகு இத்தெவர் திருவி-
- 5 னாகுடி திரிபுவநசந்தரத்தெரு மன்றாடிகளில் படம்பகன் வல்லமுடையான் அளகு நெய் நாற்பத்தைஞ்ஞாழியும் பெராயிர மொற்றி அளகு நெய் நாற்பத்தைஞ்ஞாழியும் இப்படியால் வந்த நெய் அளகு கடவொமாரொம் [||\*]

No. 1361.

(A.R. No. 406 of 1896).

ON THE WEST WALL OF THE CENTRAL SHRINE OF THE VACHISVARA TEMPLE AT TIRUPPASUR,  
TIRUVALLUR TALUK, SAME DISTRICT.

- |                             |                   |
|-----------------------------|-------------------|
| 1 ஸ்ரீஸ்த ஸ்ரீ [  *] வலியி- | 3 ஶீமாஸ்தெஷுர     |
| 2 மகவணுஷாஸ[ஸ]               | 4 வெ(ங்)மிவலு மெ- |

- 5 ாலாவரீகீர[சு] வார(ர)வாராஜி-
- 6 ஸர கரவாலஹைரவ வஸிஷ்ட-
- 7 விஜயாவிவாரவ-குஷண ஸ்ரீகீர ஸ்ரீ-
- 8 காலஹஸ்தீ[ஸு][ர\*]வாடிாராயக வர-
- 9 ஸௌஸாயக ஸஸிகுஹவானுக்கி
- 10 வீரநாரசின்கதெவரான யாதவராயன்
- 11 [திர]லுவநசச்சகரவத்திகள் திரலு-  
வனவீரெ-
- 12 தவ[ர\*]சு யாண்டு முப்பத்தாறாவது  
மகரா-  
13 யற்று ஜயங்கொண்டசொழமண்டல-  
த்து
- 14 ஈக்காட்டுக்கொட்ட[ட\*]த்து காக்கலூர்-  
காட்டு உ-

- 15 டையார் திருப்பாசூர்உடையார் கொ-  
யிளி-
- 16 ற்சிவப்பிராமணரொம் வீரநாரசின்கடு-
- 17 தவரந யாதவராயர் பக்கல் பொந்-  
கொண்டு
- 18 பொலியூட்டாக நாங்கள் கைக்கொண்ட  
[ஸு-]
- 19 சபெலமாடை நயந முப்பத்துமூன்றுங்
- 20 கைக்கொண்டு ஒரு திருநந்தாவினக்குச்  
சந்-
- 21 திராதித்தவரை எரிக்கக்கடவொமாகச்  
சி-
- 22 லாவெகை செய்து குடுத்தொம் இ-
- 23 க்கொயிலிற் சிவப்பிராமணரொம் [||\*]

### No. 1362.

(A.R. No. 407 of 1896).

ON THE NORTH WALL OF THE SAME SHRINE.

Published in *Ep. Ind.* Vol. VII., p. 126f.

### No. 1363.

(A.R. No. 408 of 1896).

ON THE EAST WALL TO THE NATARAJA SHRINE IN THE VATARANYESVARA TEMPLE AT  
TIRUVALANGADU ; ARKONAM TALUK, NORTH ARCOT DISTRICT.

*Ibid.* p. 119f.

### No. 1364.

(A.R. No. 1 of 1897).

ON THE SOUTH WALL OF THE CENTRAL SHRINE IN THE JALANATHESVARA TEMPLE AT TAKKOLAM,  
ARKONAM TALUK, NORTH ARCOT DISTRICT.

- 1 லுஷி ஸ்ரீ [||\*] கொவிம[லா]-
- 2 தித்தபந்ற்கு யாண்டு [ந] ஆ-
- 3 வது தக்கொலத்துத் திருஆ-
- 4 தல் தெவநார் மகள் திருஆமல்நங்-
- 5 கை மகள் அத்தியூர்[ந][ந\*]கை  
திருஆம-

- 6 ல்(ர)ஹாடிவர்க்கு வைத்த நொந்-
- 7 தாவிளக் கொன்றிதுக்கு
- 8 ஆடு நூறு இவை சா
- 9 வா மூவா[ப்] பெராடு
- 10 இவ்விளக் கட்டக்கட-
- 11 வான் நாட்டு மன்றாடி[||\*]

### No. 1365.

(A.R. No. 2 of 1897).

ON THE SAME WALL.

- 1 [ஸு]ஷி ஸ்ரீ [||\*]
- 2 கச்சியுந் த[ந\*]சையும
- 3 கொண்ட ஸ்ரீகன்-
- 4 னரதெவற்க்கு யாண்டு
- 5 [உ]யிள ஆவது தக்கொல-
- 6 த்து திருஆமல் மடமு-
- 7 டைய விஜீரந[சுந]ஹ[ட]ர-
- 8 ரர் மகனார் வாலஸுகி-
- 9 ஹட்டாரர் திருஆமல் ஹமா-

- 10 [உ]வற்க்கு வைத்த நக[ர]-
- 11 விளக் கொன்றிதுக்கு வை-
- 12 [த்]த சாவா மூவா பெராடு
- 13 தொண்ணூறு இவை சா-
- 14 வா மூவா பெராடு இவ்வி-
- 15 னக்கொன்று மும்ம-
- 16 லை மன்றாடி அட்ட-
- 17 கடவான்[||\*]

## No. 1366.

(A.R. No. 3 of 1897).

IN THE SAME PLACE.

- |   |  |
|---|--|
| <p>1 ஸ்ரீமதி ஸ்ரீ[  *]<br/>2 சாலீல கலமறுத்த கொ-<br/>3 [வி]ராஜராஜகெஸரிபதீற்கு யா<br/>4 ண்டு யிக ஆவத உணையிற்-<br/>5 காட்டத்தத் தி[ரு]ஆற்றமுறத்-<br/>6 துச் சீறார் ஊரொம் இத்த-<br/>7 ளித்தெவனார் மகள் கும-<br/>8 ரடிநங்கை மகன் செக்-<br/>9 கையன் கைய்யால் [ய]ர-<br/>10 ங்கள் கொண்டு கடவ வெ-<br/>11 பான் துளைநிறை யநகட்டளை இ-<br/>12 ருபத்தைங்கழஞ்சுக்கும் பொலிசை கலி-<br/>13 கைவிடங்கடிவற்குத் திருவமிர்-<br/>நி[ச]தங் குறு-</p> | <p>14 ணிபாக ஆண்டுவரை தொண்ணூற்-<br/>றுக் காடி வெ-<br/>15 ல்லு எங்களுட்பு டுசுவராக் காலா-<br/>வெபரக கூலி<br/>16 பட்டுக் கொண்டுவனு டுசுராஜிதத்-<br/>வம் அளநுகு-<br/>17 ப்பொமாமமசீறார் ஊரொம் இதி-<br/>றுக்கு வி-<br/>18 ரொதநின்றொம் கெங்காகநடுகரத்தி-<br/>டைப் பட்டா-<br/>19 ர பாவத்திற் படுவொம் இவை இவ-<br/>யூர் கூட்டத்-<br/>20 தான் [ச]ங்கராராயண வெழுத்து   -</p> |
|---|--|

## No. 1367.

(A.R. No. 4 of 1897).

ON THE WEST WALL OF THE SAME SHRINE.

Published in *South-Indian Inscriptions*, Vol. III, Part III, p. 361, No. 184.

## No. 1368.

(A.R. No. 5 of 1897).

ON THE SAME WALL

- |   |  |
|---|--|
| <p>1 ஸ்ரீமதி ஸ்ரீ [  *] கொலீராசகெ-<br/>2 சரிபன்மக்கு இயாண்டு<br/>3 இருபத்துநாலாவது ஆ-<br/>4 னித்தலைப்பிமையால்<br/>5 திண்டின வ-ய-ய-ய-ய-ய-ய-<br/>6 திரான்று திருவ-மறல் மாதெவ-</p> | <p>7 ற்க்கு மாரமரையர் மகனா<br/>8 பிரதிபதியார குடுத்த வெ-<br/>9 ள்ளிக் கெண்டி நிறை முனநூ-<br/>10 ற்று ஒருபத்தெழு கழஞ்சு<br/>11 இது பன்ஊரெழு[ர*] ரகெஷ[  *]</p> |
|---|--|

## No. 1369.

(A.R. No. 6 of 1897).

IN THE SAME PLACE.

- |  |   |
|--|---|
| <p>1 ஸ்ரீமதி ஸ்ரீ [  *] கொப்ப-<br/>2 ரகெ[ச]ரிபம்மற்கு யா[ண்டு] அ-<br/>3 ன்[சா]வது சொழநாடு ந-<br/>4 ப . . யூர்நாட்டு நெல்வெலி-<br/>5 உடையான் நரதுங்கப்பல்ல-<br/>6 வரையனாகிய எ[ற]னந்தி திருஆ-<br/>7 றல் மாதெவ [ர*]க்கு நந்தாவிளக்-<br/>8 கெரிப்பதற்கு வயத்துக்குடுத்த<br/>9 ஆடு தொண்ணூறு இத்தொ-<br/>10 ண்ணூ ருடும் சாவா மூவாப் பெ-<br/>ரா[ர*]-<br/>11 [ட]ராகக் கொண்டு சந்திரா[தி*]த்தர்<br/>உள்-<br/>12 ன அளவும் நிசதி உழக்கு நெய்யும்</p> | <p>13 அட்டுவிப்பொயா[னெ]ம் [இ]ச்சிரி<br/>கொஇல் ஆ-<br/>14 ராய்வொ[மும்] பதி[யும்] [ப]ரதமுலத்-<br/>தொழும் த-<br/>15 க்கொலத்தில் நகரத்தொழும் இது<br/>[பிழை]-<br/>16 ப்பிக்கில் கங்[மை]இடைக் குமரி[இ]-<br/>டை[ட*]ச் செ-<br/>17 ய்தான் செய்த பாவத்தில் படுவொமா-<br/>னெ-<br/>18 ம் இத்யஜீ-ம் பன்ஊரெழுரார் இரா-<br/>19 கெஷ இத்த்யஜீ-ம் ரகஷித்தா(ன்) னடி<br/>என் மலை-<br/>20 மெலன [  *]</p> |
|--|---|

## No. 1370.

(A.R. No. 7 of 1897).

ON THE NORTH WALL OF THE SAME SHRINE.

Published in *South-Indian Inscriptions*, Vol. III, Part III, p. 343, No. 166.

## No. 1371.

(A.R. No. 8 of 1897).

ON THE SAME WALL.

- |                              |                                  |
|------------------------------|----------------------------------|
| 1 ஸ்ரீ ஸ்ரீ [  *]            | 17 க்கும் காடி[வா]ய் காநாழிப்-   |
| 2 மதிரைகொண்ட கெ[ர]           | 18 பரிசையால் ஆண்டு-              |
| 3 ப்பரகெசரிபதக்கு-           | 19 வரை நூற்றுக் காடி தெ[வ்*]லும் |
| 4 யாண்டு யக [ஆ]வ-            | 20 எம்மூ ரெரிக்கெய் ஆட்டா-       |
| 5 து மணையில்கொட்ட-           | 21 ண்டொறு(ம்) மட்டிக் கல்[லு]-   |
| 6 த்துத் திருவூறல்ப-         | 22 [வி]ப்பொமாணைம் ஸெவெயெ[யா]-    |
| 7 புறத்தும் பொந்-            | 23 ம இந்நெல்லுத் தண்ட            |
| 8 தெப்பாக்கத்து ஸ-           | 24 வ(ர)ந்தானுக்கு நிச[த*] மி-    |
| 9 வெவெயாம் செரழநாட்டு-       | 25 ரண்டு சொறு குடு[ப்]-          |
| 10 த் தென்கரைநாட்டுக் கொ-    | 26 பொமாணைம் இதற[றி]-             |
| 11 வத்தக்குடியுடையான்        | 27 மம்பிஸ் மெ[ங்*]கையிடைக் கு-   |
| 12 சிங்கள பாழிகைய யா-        | 28 மரியிடைய் எழுநூற்று-          |
| 13 க்கள் கொண்டு கடவ தெ-      | 29 க் காழும் செய்தார் செய்த      |
| 14 ல் வெண்ணாழிக் கால[ர*] வெ- | 30 பாவத்துப்படுவொமாணை[ம்*] ஸெவெ- |
| 15 ண்ணூற்றுக் காடி இந்நெ-    | வெயாம் [  *]                     |
| 16 ல் வெணூற்று காடி-         |                                  |

## No. 1372.

(A.R. No. 9 of 1897).

IN THE SAME PLACE.

- |                              |                        |
|------------------------------|------------------------|
| 1 ஸ்ரீ ஸ்ரீ [  *] மதிரைகொண்ட | 6 கெரிப்பதர்க்கு இத்தவ |
| 2 கொப்பரகெசரிபதற்கு          | 7 மஹாஷெவர் மக[ன்] எச்- |
| 3 யாண்டு இருபத்தெ-           | 8 சல் சொழன் வச்ச வா-   |
| 4 ட்டாவது திருவூற லா-        | 9 டு நூறு பநாஷெ-       |
| 5 ன்வார்க் கொரு [நரா]விளக்-  | 10 ஸ்ரீ ராஷெ [  *]     |

## No. 1373.

(A.R. No. 10 of 1897).

IN THE SAME PLACE.

- |                     |                                       |
|---------------------|---------------------------------------|
| 1 ஸ்ரீ ஸ்ரீ         | 7 து அருளன் ம-                        |
| 2 ஸ்ரீ [  *] மதி-   | 8 கள் சவரிய் தி-                      |
| 3 [ரை]கொண்ட கொப்-   | 9 ருஜூறல் மாஹா-                       |
| 4 பரகெசரிபன்-       | 10 லெவ[ர்*]க்கு ஒரு லொ-               |
| 5 ம[ர்*]க்கு யாண்டு | 11 ந்தாவிளக் கெரிப்ப-                 |
| 6 இருபத்தொன்றாவ-    | 12 தற்கு யைத்த ஆடு <sup>1</sup> [  *] |

## No. 1374.

(A.R. No. 11 of 1897).

IN THE SAME PLACE.

- |                        |                    |
|------------------------|--------------------|
| 1 ஸ்ரீ ஸ்ரீ [  *] மதி- | 3 ரகெசரிபம்மற்க்கு |
| 2 ரைகொண்ட கொப்ப-       | 4 யாண்டு இருபதா-   |

<sup>1</sup> The number of sheep granted has not been incised.

- |                        |                                    |
|------------------------|------------------------------------|
| 5 வது சொழநாட்டு        | 12 ஆறல் ஶ்ஹாடேவ-                   |
| 6 தென்கரைநாட்டு மெ-    | 13 ர்க்கு ஒரு நொணாவிள-             |
| 7 ல்செங்குளிநாட்டு வி- | 14 க்கு எரிப்பதம்-                 |
| 8 சலூர் விசலூருடைய[ர]- | 15 க்கு வைத்த ஆடு தொ-              |
| 9 ன் பரான்தகபல்ல-      | 16 [ண்]ணாறு இது படி- <sup>டி</sup> |
| 10 வரையனாகிய அ[ரை]-    | 17 [ர]ஹேயூர ரகெஷ[  *]              |
| 11 யன் விளக்கன் திரு-  |                                    |

**No. 1375.**

(A.R. No. 12 of 1897).

IN SAME PLACE.

- |  |                                     |
|--|-------------------------------------|
| 1 ஸ்ரீ ஸ்ரீ [  *] மதிரை                      | 11 லுக் காடியு மாட்டுக்கறையும் தொ-  |
| 2 கொண்ட கொப்பரகெசரி-                         | 12 க்கைக்குன்றியு மற்று மெப்பெ-     |
| 3 ப(ன்)தக்கு யாண்டு இரு-                     | 13 ற்பட்ட லீயாயதியுமடங்-            |
| 4 பத்தொன்றாவது மனை-                          | 14 கலாக பாகி யெற்றி இடக்கடவ(ப்)-    |
| 5 யிற்கொட்டத்துப் ப[ன்]-                     | 15 பொன் இருகழஞ்சரையும் இப்-         |
| 6 மாநாட்டுத் திருஆறல்பு-                     | 16 பொன்னு மிந்நெல் லஹநாழி-          |
| 7 றத்துக் கயத்தூர் ஊரொ-                      | 17 க் காலால் முந்நூற்றுக் காடி[யு]- |
| 8 ம் திருஆறல் <sup>டி</sup> (ர)ஹ[ர*]ஹேவர்க்- | 18 ம ஆட்டாண்டொறும் இறை              |
| 9 கு ஆண்டுவரை அ[று]நாழிக்கால[ர*]             | 19 இறுப்பொ(ம்)மாடுனும் சந்த[ர]-     |
| 10 [ல]ளக்க கடவ புரவுநெல் முந்நூற-            | 20 தித்தவல் கயத்தூர் ஊரொம் [  *]    |

**No. 1376.**

(A.R. No. 13 of 1897).

ON THE SAME WALL.

Published in *South-Indian Inscriptions*, Vol. III, part III, p. 366, No. 190.**No. 1377.**

(A.R. No. 14 of 1897).

IN THE SAME PLACE.

*Ibid.* p. 350, No. 173.**No. 1378.**

(A.R. No. 15 of 1897).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொப்பரகெசரிபநாரா ஸ்ரீராஜேஜயவெ[ர]-
- 2 உஹேவற்கு யாண்டு ன ஆவது ஜயங்கொண்டசொழமண்டலத்து மணையிற்கொட்டத்து  
பநாராட்டு ந-
- 3 கர கக்கொலமாந க்ஷத்திர[ய\*]ஸ்ரீவாரீணிபுரது திருஆறல்<sup>டி</sup>ஹாஹேவ ரிவ்லூருடைய  
வெத்தம் திருக்காரிகுழி [க]-ம்
- 4 உய்யக்கொண்டான் உ-மிராசசின்கம் உ-ம் நாற்பதெண்ம உ-ங் கலிடவிடங்கள் உ-ம்  
த . . ல்விடங்கள் உ-ம்
- 5 தெவகணாதந் உ-ம் க்ஷத்திர[ய\*]ஸ்ரீவாரீணி உ-[ம்] பெருமாள்கொயிவின் மெலையெத்த .  
. ம் திருப்பாலா . . . . . [டு]வரி யெதிர்வாயெத்தம் ③-ம்  
பரியாற்றின் தென்கரைஎத்தம் க-ம் கொட்டைபாககத்திற் திருஆறல்பட்டி க-ம் ஆக  
எத்தம் உய[சு] . . . . . அ . . . . . னாம் ராஜஹே-  
ரியால் ஓராட்டைக்கு முதலாம் உ உாகுய[சு] ம் செலவு இக்கொட்டம் வகைசெய்-  
கின்ற பெருமடன்றூர் கிழவன் கண்ணன் பொ[ன\*]னன் செய்வித்தபடி உடையார்  
ஸ்ரீராஜேஜயஹேவர் திருநாள் திருவாதி-

6 ரைய் னா(ர்)ள் எழுநூறும் திங்கட்திருவிழாவுக்கு எரிக்கும் எண்ணை இராசகேசரி-  
யா[ல] எண்ணை [உழ]க்கு இராஜகேசரியால் உ உா . . . . .  
மாக ஓராட்டைக்கு உ உயச-ம் தெவக[ணை]ர் புதன்கிழமை[டு]தா[றும்] தெவக-  
ணைதரில் எழுநூறளிசிநூறு எண்ணைக்காப்புச் சார்த்தியநூறுப் புதன்கிழமை . . . . .  
. . . . . ணபெனுக்கு உ நயச-ம் ப்ரலா[டி]ம் பெறுவார்க்கு அழியும் எண்-  
ணை உப-க்கு உ கூ . . . மஞ்சநக்காப்பு உ ஸ-ம் நாறுபள்ளித்தாம[மு]ம் வடம்  
[ரு]-னல் ஆனா சாத்திரமாணி ந-னுக்கு உ நஉச-ம் பெருகிருவமிர்துக்கு உ கூ-உம்  
நெய்யமிர்தும் கறி[யமி]ர்தும் தயிரமிர்துக்கு உ ந-ம் அடைகூயமிர்துக்கு உ ந-உம்  
பவனி எழுநூறூ கிருவிழாவில் விளக்கெரிசு எண்ணை ப-கு <sup>1</sup>

## No. 1379.

(A.R. No. 16 of 1897).

IN THE SAME PLACE.

- |  |   |
|--|---|
| 1 ஸ்ரீ ஸ்ரீ [  *] திருவாய்கெழிமுன்னக<br>தி[ரி]புவனச்சக்க[ர]வத்திகள்<br>[ஸ்ரீ]- | 14 யாக உறி-   |
| 2 குலொத்துங்கசொழ்தெவ(ர்)ற்கு யா-<br>ண்டு யெ-வது ஜயங்கொ-                        | 15 யூர் பிறி-   |
| 3 ண்டசொழமண்டலத்து மணவிற்க-<br>கொட்டத்து பம்மாண்ட-                              | 16 நில[ம்*] ஆ-  |
| 4 டு தக்கொலமான [கு]லொத்துங்க-<br>சொழ்புரத்து ஆ[ளு]டையார் தி-                   | 17 னை தலை-  |
| 5 ருஜுமலுடைய னாயனர்க்கு ஸஸிகுல-<br>சளிக்கி திருக்காளத்திதெவ-                   | 18 ப்பா[ட]க-  |
| 6 (ன்)நான ய[ா*]கவராயநென் இன்-<br>னாயநார்க்கு இவாண்டை தைய                       | 19 ம் கீழ்பகர்கு எல்லை [கி]ளாக்கு[டு] <sup>2</sup><br>ழி-   |
| 7 மாலத்து பூவ்வக்ஷத்து நாயற்றுசி-<br>ழமை[யு]ம பூசமும் ஆன [ளு]ன்-               | 20 க்கு மெற்க்கும் வடபாற்க்குறூ மூசு  |
| 8 ஹ தீண்-  | 21 புளிக்கும பெரியகுளத்துக்கு டெ-   |
| 9 டி ந ஸ-டு-   | 22 தற்க்கும் மெல்பாற்க்கு தாங்கவி-  |
| 10 யு-டு-ஹ-  | 23 வெ தாவாய் குலக்க[ல்*]லுக்கு கிழ<br>க்கு-   |
| 11 ணத்தின்   | 24 ம் நல்லாற்றுக்கு வடக்கும் இன்-   |
| 12 ஆரஹடி-  | 25 னாற்ப்பாற்க்கு கெல்லைக்கு உள்ப்பட்ட  |
| 13 கூழிணை-   | 26 நஞ்சை [பு]ஞ்சை [உட்ப்]பட பு-<br>27 சைக்கும் திருப்ப-<br>28 ணிக்கும் விட்டெ-<br>29 ன் திருக்காளத்தி டெ-<br>30 தவ(ள)நாந ய[ா]தவ[ா]ர-<br>31 யனெ[ன்*] பன்மா[டு]ய-<br>32 [ஸ்ரீ*]ர ரகைஷ |

## No. 1380.

(A.R. No. 17 of 1897).

IN THE SAME PLACE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] திரிபுவநசக்கரவத்திகள் ஸ்ரீகுலொத்துங்கசொ[ழ]தெவ[ர்\*]க்கு யாண்-
- 2 டு யெ-வது ஆளுடையார் திரு[ஆ]றலுடையார் கொயில்கணக்[கு] காணிடைய
- 3 பெருந்தாறுடையாந் உடைய[ய]நாயகந் [கூ]த்தாடுவாடுந் இத்தெவர்க்கு வை-
- 4 த்த சந்தி[வி]ளக்கு ஒன்றுக்கு இவர்பக்கல் இக்கொயில் சிவப்பிராம[ண]ராம் பொ-
- 5 லியூட்டாக கைக்கொண்ட பழங்காசு மூன்று இது சந்திராதித்தவரை செ-
- 6 லுத்தக்கடவொம் இது [ப]ம்மாடுகேசரி ர[ை\*]கூஷ [||\*]

## No. 1381.

(A.R. No. 18 of 1897).

ON THE EAST WALL OF THE SECOND PRAKARA OF THE SAME TEMPLE.

- 1 [ஸ்ரீ ஸ்ரீ] ஸ்ரீ [||\*] புகழ்மாதா விளங்கச் சயமாதா விரும்ப நிலமகள் நிலவ மலர்மகள் புணர  
உரிமையிற் சிறை மணிமுடி சூடி . . . . .

<sup>1</sup> The continuation of this inscription is not traceable.<sup>2</sup> There are mistakes in incising.



- 2 லைகெட வில்லவர் குல்தர எனைமந்வ ரிரியலுற் நிழிதரத் திக்கரைத்து ஊந் சக்கர நடாத்தி விரலிஹாஸநத்து உலகுடையாளொடு[ம்] விறறிரு]-
- 3 ஊருளிய கொராஜகெசரிடதாரந சக்கரவத்திகள் ஸ்ரீகுலொத்தங்கசொழுவெவற்கு யாண்டு [நு]ய[சு] ஆவது [ஜ]ய[ங்]கொண்டசொழம[ண்]டலத்து . . . . .
- 4 லூர் உடையார் ஷெவதாரம் மெல்மலை ஆற்றுநாட்டு உறியூரந ராஜமாத்நாணச்சருப்- பெதிமங்கலத்து ஸலெயொயம் நிலவிலையாவணக் கைய்யெழுத்து . . . . .
- 5 ம[ண்]டலத்துத் தெந்கையில் ராஜெஊசொழுவளநாட்டு நகரில் நகருடையாந் வெளாந் ராஜெஊசொழ[நா]ந ராஜஸெவரமுலெகவெளாந் ஆனுடையா திரலூற[ல்] உடை]-
- 6 யாற்குத் திருவிதி[ம]டப்புறமாக இவ்வூரில் நாங்கள் விற்கிற நிலமாவது எங்களுந் பெரி- யெரி யெதிர்வாயில் கடப்பெரி உட்படக் கிழ்பாற்கெல்லை [கனி]சிற்கு வாய்க்கா[லு]- க்கு மெற்கும்
- 7 தென்பாற்கெல்லை மெலாங்கரை வடவொழுங்கைக்கு வடக்கும் மெல்பாற்கெல்லை க[ட]ப்- பெரிகரை யுட்படக் கிழக்கும் வடபாற்கெல்லை அம[மு]ணை[ர] வடவொழுங்-
- 8 கைக்குத் தெற்கும் இந்நாற்பாற்கெல்லை யுட்பட்ட [சி]லத்தில செல்காலாந நிலமும் திருத்தலாந நிலங்களு [கி]ருத்திக் கொளளக்கடவதாக நாங்கள் விற்ப திறறுசாண்
- 9 கொலாந் குழி பதிராயிரமும் பதிராயிரத்தினால் நிலம் ஐய்வெவி இந்நிலம் ஐய்வெவிக்க- கு[ம்] பொனு பொதாததுசகு இக்கவிங்குக் காலுக்கு மெற்கு[ரி]ந்நுங் கள்ளியொ- முங்கையெ கிழக்குநொ-
- 10 க்கிக் கிடக நிலத்திலெ கொள்ளப்பெறுவதாகவும் இந்நிலம் ஐய்வெவிக்குமா வெவி- யொந்நுக்குக காச இரண்டாகக் காச பத்தும் இச்சொல்லப்பட்ட வெ[ளாந்] ராஜெஊசொழநாந ராஜஸெவரமுலெவ்-
- 11 தவெளாந்பக்கல் பொருளறக் கொண்டு உடையார் திருலூற[லு]டையார்க்குத் திருவிதி- மடப்புறமாக விடக்கடவ நிலம் விட்டு விலையற விறறுக்குத்தொம் முற்சொல்லப்- பட்ட ராஜமாத்நாண-
- 12 ச்சருப்பெதிமங்கலத்து ஸலெயொயம் இந்நிலத்துக்கு வெவிக்காச உட்பட்ட சில்லை- ராயம் காட்டவுந் சொல்லவும் பெருதொமாகவும் இந்நிலத்துக்கு நிரிய்ப்படி கிர் பாச்சிக்
- 13 கொள்ளப்பெறுவதாகவும் ஒருகாலாவதும் இருகாலாவதும் முக்காலாவதும் விறறு விலையாவணந் செய்துக்குத்தொம் இதற்கு இதவெ பொரு[ள்\*]மாவறுதிப் பொ- ருள்சிலவொலை யா-
- 14 வுதாகவும் இதுவல்லது வெறுபொரு[ள்\*]மாவறுதிப் பொருள்சிலவொலை காட்டப் பெறுததாகவும் இப்பரிசி விசைஔ பொருளறக் கொண்டு விலையாவணந் செய்து குத்தொம் இம்மஹாஸ-
- 15 [வெல]யொம் . . . . . [ரிய]டை உட்பட்டார் செய்த பாவத்தைப் பட்டு- வார் [||\*]

## No. 1382.

(A.R. No. 19 of 1897).

ON A PILLAR IN FRONT OF THE SHRINE OF THE GODDESS IN THE SAME TEMPLE.

- 1 லுலி ஸ்ரீ [||\*] [திருவளர் திரள்புய]த் திருநில வலைய ஊன் மணிப்பூ-
- 2 ணை[ன]த் தாக்கிப் [பன்][ம\*]ணிக் கொற்றவெண்குடை நிழற்குவலை-
- 3 யத்துயிர்[களை]ப் [பெ]ற்றதா[யி]லும் பெணி மற்றுள அறைகழல்-
- 4 வ [ர\*]சர் த[ந்]னடி[நிழ]லொதுங்க உறை[பி][ல\*]த்[து]டை கவி ஒ[து]ங்க முறை[ம]
- 5 செ[ய்து] விரைமலற் தெரி[யல்] விக்[க] வ(ன்)நொடும் வரிசிலைத்
- 6 தடக்கை [மாசாமணரை] க் கங்க[ா\*]பா[டி]க் [க]ளத்திடை நி[ன்\*]றுத் திங்கபத்-
- 7 . . . . . [ஆ]ங்கவன் வெங்கைந[ா\*]ட்டிடை மிட்டுழுவர்ந்-
- 8 டத் தாங்கரும் பெருவலித் [த]ண்டு கெடத் தாக்கி மா[த]ண்டநாய[க]-
- 9 ன் [சாமுண்ட]ர[ாஜ]னை செ[ற்ற]வன சிரத்தி[னை] அ[றுத்]து மற்றவன் ஒரு மகளாகிய
- 10 இருகயன் தெவி நாகலையென்றும் தொகையஞ்சா[யலை] முகத்தொடு
- 11 மூக்கு வெறுக்கிப் பகைத்தெகிர் மூன்றும் விசையினும் என்றெகிர் பெ-
- 12 பா[ரு\*]து பரிபவனென்னக கருதிக் கூடல்சங்க[ம\*]த் தாகவமல்லன் (மல்லன்) மக்கள-
- 13 ரகிய ஷக்கலன் சிங்கன் என்றிவா[த]ம்மொடு எண்ணிவி சாமந்[த\*]ரை [வெ]வன்ற-
- 14 தெதுசி முன்விட்டு தன்று[ணை]மை[க]ரு(ம்) ஊம் பிந்நடுத்திரு[ந\*]து வ-
- 15 டகடவெ[ந வ\*]கு[த்த]வத்[த]தானையை கடகளி ரென்றால் கலக்கி அடல்புரி கொசலகிங்-

- 16 கணைக்கொடிபடை முந் தூசி வெ[ண்]களிற்றொடு ஜூணித்தகக் கெசவன் தண்ட்  
 17 நாயன் தார்க்கெத்தரையன் திண்டி[ற]ல மாரயந் சிநப்பொத்தரையன் எ-  
 18 ச்ச[ய]ன் இரொச்சயன் இகல்செய பொர[கொ\*]தை முவெக[ெ\*]யன்றார் தடுத்-  
 துப்பில்  
 19 அநெகசாமகரைச் சின்னபி[ன்ன]ஞ் செய்து பின்னை [மு]தவியாகிய  
 20 யதுவணந் நொட விரித்த தலையொடு விக்கல நொட செருத்-  
 21 தொழி(ல்) வழினு சிங்கண நொட அண்ணல[ர்] முதலிகள்  
 22 அனைவ[ரும்] அமர்பொ[ர்] பண்[ணிய] பகடிழி வெ[க]ாட நண்ணிய (பக-  
 23 டிழிவொட நண்ணிய) அழைவமலலன் அவ[ர்\*]க்கு முன்னொட தன்வெ-  
 24 க(வெக)வெங்களிற்றினை [வி]லக்கி வாதை கொ[ண்]டாநகவர் தாரமும அ-  
 25 வர் குலதநமும் சங்கு கொங்கலு காரையும் பெரியும் செ-  
 26 கடம்பமும வெண்சாமரையும் ஒட்டககிரையும் வலொ[க]ா-  
 27 ஸகமும் வுஷபகபிடியும் பொருகளிற் றி[ட்\*]டமும் பாய்பரித்  
 28 தொகுதியும் பரிமாப்பலவும் பறித்து செயொளி விரவி-  
 29 ந்தமாஸநம பார்தொழ வெறி எழில்தரு உலகம் முழுதுடை-  
 30 யா(ள்)னொடும் விசை[ய\*] மணிமகுடம் மெ[னூ] வி[சை] கொள்ளா[த]து ம-  
 31 ரப்புவி பெ[ர]த்தப்ப[ரி]வெகனை வாரணவனைகழல் கொளன்றனை  
 32 தார்சனதை[ன்](ஐதந்) தம்பியை பொற்களைத் தலங்கல் சூழ் பசு-  
 33 லை அரிஜு புலககழல் தென்ற ஸீவல்லவ[ந] சிறுவன் மி-  
 34 ன்னவில் மணிமுடி விரகெசரியை மதுவரை யொன்றால் வ-  
 35 தைப்பித்து தகையில் செரலர் தம்மொடு செ[ங்கி]ரையர் குலம் வெரற-  
 36 ப்பறிவொடி மெல்கடல் ஒ[ளி]த்தலும் தெவ[னூ]தனும் சித்தியு]-  
 37 ன் கெசியு முவரு ஜனித்தனி முது[கி]ட [பாவரு]ம் இரட்டபாடி எழரை இலக்-  
 38 கமும் முரட்டொழில் அடக்கி முழுநு[கெரி] [ண]ட்டி வெங்கதி[ர்\*] புவி வெ[யற]  
 39 வியந்து விளையாடி துக்கபத்திரை[க]ரை சைப்ப[த்]கிர[த்]தூண் [நா]-  
 40 னிலப்பாச னுட்டி மென்நாள் வக வப்பிரட்டனை] வல்லவ[ந]ர[க்]கி சூதரக்-  
 41 கண்டிகை சூட்டி கொண[ர்] அ[ரை]ச[னும்] மக்களும் [ஐ]ம்மடிஞ் சித்த[த]-  
 42 ன் புசை ஆனைப் புழை[மு]க்கை[க] சிலம் பிழைத் திவவுலகம் செ-  
 43 ல்வாம் அறிய ஒடி [ப]ரி[தொரு] பலகையியில் பழுதற எழுதிப்-  
 44 பலகையுஞ் சார்த்தி இப்படிக்கு காஸூ[ய]பந் சரணந் திருமுலந் எழுத்து  
 45 இப்படிக்கு காஸூ[ய]பந் தெவகணைதபட்டந் எழுத்து இப்படிக்கு கொ[ஸி]க-  
 46 ந் அகத்தியபட்டந் எழுத்து இப்படிக்கு காஸூ[ய]பந் துறையந் திருவுற(ல்)லுடை-  
 47 யான் எழுத்து இப்படிக்கு பட்ட[ராசாரி]யந் தருணெந்தசெகரபட்ட நெழுத்து||-

## Nos. 1383 to 1401.

(A.R. Nos. 20 to 38 of 1897).

ON THE WALLS OF THE RAJARAJESVARA TEMPLE AT TANJORE.

Published in *South-Indian Inscriptions*, Vol. II, Nos. 4, 32, 63, 64, 79 to 97.

N.B.—Of A. R. No. 25 of 1897, lines 1 to 54 have been published in *South-Indian Inscriptions*, Vol. II, No. 32: the rest of the inscription, engraved on two other pillars, is given below :—

55 ல் அகலத்து எண்வி[ர]-  
 56 ல் உசரத்து விஃ ஒ-  
 57 ன்று ||- மகரதொ . . .  
 58 யைச் [சூழ்]ந்து . . .  
 59 றவி . . . . .  
 60 ரு . . . . . த்தா . . . . .  
 61 ம் [உ]டை[ட]த்தபரய் . . . . .  
 62 முழுமெய் ஐவி . . . . .  
 63 ற்றி[ற் கண]மாகச் [செ]-  
 64 [ய்த] வு[வெ] ஒன்[று]  
 65 இ . . . . .  
 66 [ரை] || திரிசரம் [ஒன்றி]-  
 67 ற் கொத்த முத்து [வட்]-  
 68 டமும் அ[து]வட்ட[மு]-

69 ன் குமுமுத்தும் ஆ[க மு]-  
 70 த்து தூற்று ஐஞ்சு . . . . .  
 71 ன்றொ[ன்]றாக அடு[த்து]  
 72 விளககின தாளிம்ப[ம்]  
 73 இரண்டும் படுகண் [ஒ]-  
 74 ன்றுந் [கொக்குவாய்]  
 75 ஒன்றும் ஆர . . . . .  
 76 ட்பட சிறை [அ] . . . . .  
 77 ன்செய் குன்றி[ககு வி]-  
 78 லை காசு பதினைஞ் . . . . .  
 79 இவர் நம்பிராட்டி[யார்]  
 80 உராவாறெய்யுரி[யார்]-  
 81 க்குக் குடுத்தன [எ]-  
 82 காவல்வி ஒன்றிற்

83 கொத்த முத்து வட்-  
 84 [ட]மும் அனுவட்ட-  
 85 முங் குறுமுத்தும் ஆ-  
 86 க முத்து இருபத்தொ-  
 87 [ன்]பதும் தாளிம்ப-  
 88 [ம் ப]டுகண் ஒன்று-  
 89 [ங்] கொக்குவாய ஒள்-  
 90 [றும்] அரக்கும் உட்ப-  
 91 [ட] நிறை கழஞ்சரை-  
 92 [யெ] ஒன்பதுமாவு-  
 93 [க்கு] விலை காசு நாலு ||  
 94 [மாணி]க்கத்தின் தாவி  
 95 [பொ]னனின் நாண் உ-  
 96 [டை]பது ஒன்றிற் க-  
 97 [ட்டி]ன வயிரஞ் சப்-  
 98 [படி]யுங் காசுவிருந்த-  
 99 [மும்] ஆக முன்றும்

100 . . . . . ஒன்றும் நா-  
 101 . . . . . ரகத தடவிக் க-  
 102 [ட்டின] மாணிக்கம் ஹ-  
 103 [உஹ] உய் ஒன்றும்  
 104 [கொ]த்த மாணிக்கம்  
 105 [ஹ] உஹ உங் குணவி-  
 106 [யன்] பலகுழிவும் உ-  
 107 [டை]யது ஒன்றும்  
 108 [நா]ணிற் படுகண் முன்-  
 109 றுங் கள்ளிப்பூ இர-  
 110 ண்டுங் கொக்குவாய  
 111 ஒன்றும் அரக்கும்  
 112 உட்பட நிறை கழஞ்-  
 113 சரையெ இரண்டு  
 114 மஞ்சாடிக்கு விலை  
 115 காசு ஆறு ||—

### No. 1402.

(A.R. No. 39 of 1897).

#### ON THE GOPURA IN FRONT OF THE TOPPUL-PILLAIYAR TEMPLE AT TANJORE.

- 1 [ஹ]லி [||\*] ஸ்ரீஸுமீணாஸீணெய்யா ராஜாபிராஜ ராஜவாஸேஸ்தா ஸ்ரீவிரப்பிறதாவ ஸ்ரீவிரகவ-ககெவராயஹாராயர் வ்யய-விரா[ா\*]ஜ்ய வண்ணி அருளாநின்ற ஸகாஹம்
- 2 துசாநுயச இதன்மெல் செவ்வ[ா\*]சின்ற நந்தந ஸ்வகஸ்தாது கற்கடகநாயத்து வ-வ-வகூத்து ஸவூழியும் சொமவாரமும் பெற்ற அஹூககூத்து நாள் வாசல் மல்வப்பநா-
- 3 யக்கர் அய்யன் புதிதன் சின்னப்பநாயக்கர் அய்யன் அவர்களுக்கு யஜ்-மாக்கவெணும் என்று கொனப்பநாயக்க[ர்\*] புதிதன் தாத்த[ப்\*]பநாயக்கா தஞ்சானர் பிள்ளை-யார் அள-
- 4 கெஸ்தாபிள்ளையாரான [த]ரப்பாரங்குடி பிள்ளையார்[க்\*][கும] திருப்பணிபெருமாள் நயினார்[க்\*][கும] திரு[ப்\*]பணிக்கு குடுத்த யஜ்-மாக்கவெணும் வடயடி குடுத்தபடி இன்-னையதை-
- 5 கு திருப்பணியாரபுறம் தெவ[தா]னமாக செது குடுத்த சொழமணடலம் திருச்சிலாப்-பள்ளி உசாவடி தஞ்சாவூர்சீர்மை காவெரி ஆற்றுக்கு தெங்கரை திகுவினொடிவள-[நா][ட்\*]டு மிலட்டுர்பற்று சங்கம-
- 6 ராயன்பெட்டை [கிரு]மம் [தி]ர்த்தப்ப[நாய]க்கர் சின்னப்ப[நாய]க்கர் அய்யன் அவர்க-ளுக்கு புண்ணியமாகவெணும் என்று செதுகுடுத்த நஞ்சை புஞ்சை நத்தம் செய்-[தலை] திடர் நாற்பாங்கெலையு[ம்] உட்பட்ட நி ம சு-விம் நத்தநிலம்
- 7 [வெ]வி ஆக நி ள-விக்கு நாளதுவரை[யும்] பகுந்த டெவ[ய்யா]ஹ்ய சருவஹ்யும்] ஹூது நிங்கலாக நிலத்தில் வான்பயிர் உட்பட . . . . . ன்று முதல் [கெவ்லு] முதலுக்கு கூட்[டும்] வற்கம்செத கொட்டு குடு[த்]திடலை சாரை . தளவா-
- 8 ஒழுக்குமுட்டம் காவெ[ரி] கல்லணை காடுவெட்டு நல்வெருது நற்பசு எ[ப்]பெற்பட்-சகலாதாய[மும்] உ[ட்பட] கற்கடக[நா]யற்று வ-வ-வகூத்து ஸ[ஹூ]யியும் சொமவாரமும் பெற்ற நாள் வாசல் மல்வப்பநாயக்கர் அய்யன் பூம்-
- 9 றிறன் சின்னப்பநாயக்கர் [அ]வர்களும் தனமம் [ஆ]கவெணும் என்று கொனப்ப[நாய]-க்கர் புதிதன் [தா]த்தப்பநாயக்க[ர்] [ரெவ்ன்] [தா]ப்பாரம்[கட்டி][ய\*] பிள்ளை-யாற்கு தன்[ம்\*]மாக திருப்பணிக்கு செதுகுடுத்த[படி]யா-
- 10 வெ இந்த தன்மத்துக்கு [யி]யா[தா]மொ[ரு]த்தர் அருதம் [ப]ண்ணினவர்கள் கெங்-கைய கரையி[ல்\*] [காரா]ம்பசு கொன்ற பாவத்தெ[யும்] தன் மா[தா] பி[தா]வை [யம்] தன் கையயாலெ கொன்ற பாவத்தெ-வெ-
- 11 [யும்] பொ[கக்கடவா]ராக[வும்] உ உ உ

No. 1403.

(A.R. No. 40 of 1897).

ON THE WEST AND SOUTH WALLS OF THE CENTRAL SHRINE IN THE  
RAJAGOPALA-PERUMAL TEMPLE AT TANJORE.<sup>1</sup>

- 1 ஸ்ரீ[ஸ்த] [||\*] ஸ்ரீகுலஹரிணையரகரு சரிமராயவிலாடகரு ஹரெஷேக்காத்தப்புவராயர்  
கண்டன் முவராயாகண்டன் கண்டநாடு கொண்டெ கொண்டநாடு ருடாதாகு பூவ-  
உஷணவயிவோதா உதஸுஷூஜாயிவதி ஈழமும் கம்பளமும் கொண்டிருளிய  
ரா[ஜா\*]யிராஜகரு ராஜ-
- 2 வரெஷையரகரு வெலையணைவகுதிஷா[வ]ராய-கரு கொண்டணைவலாவாநாலாய-கரு மஜ-  
வெட்டையும் நான்வெட்டையும் கண்டருளிய ஸ்ரீவிரவரகருவ கஜூஉஷேவலையாரா-  
யர் வரயுவிராஜயு வ[ண்\*]ணாநி[ன்ற] ஸகாலயு தசாசுயக உதன்மெல் செல்-  
லாநின்ற வினம்பிலவகலாரகரு வலவநாயற்றுப் பூவ-வகருத ண-
- 3 காடியிய-கரு வரமஸுதிவாரகரு பெற்ற [உத்திரட்டாதி] னான் பாண்டிகுலாசினிய-  
வனநாட்டுத் தஞ்சாவூர்க்கற்றத்து தஞ்சாபுரி திருமலையம்மன்பெட்டையில் திருமலைய-  
[அ]ம்மன் யுஷூக வெர-கருவ ஜேகமொவ[ர]வெர-கருவ திர-வரகருவெஷே  
வண்ணுகெயில் வெர-கருவ ஜே[க\*]மொவாவெர-கருவ திருக்கெயிலுக்கு  
ராயர்
- 4 கயூ-கருவலையாராயர் கலிலாநமக கருவெயிட்ட திர-விலயு வற்றிநவடி குது-  
நாநிலையெராமகருவ கொண்டநாயக்கர் வ-கருவ வாவயநாயக்கர் கரு-  
வெறவணாநககாணியாழ்ச்சகரு திர-வெயாடயு சிறுவரகருவ-கருவ  
செத்த [உறை]யிலி கருவ வெலி நான் ஒன்றுக்கு ராஜ்ய-
- 5 வரகரு காறுணி ருஷகருவடயு காலு ஒன்றுக்கு கருவகரு வெற கலிரவயு  
இருபது வ-கருவன் இருபது பாயவயு இருநாழியால் கருவமபு இருநாழி கருவ-  
கருவகருவகரு ருஷகருவ இலையகருவகருவ சாந்தகருவ ஸகநம் பலம் ஒன்று  
கருவ உவகை பண்ணாரகருவகருவ ருஷகருவ ஒன்றுக்கு நால் இரண்டு சிர்வாக இலக்கெ  
ருஷகருவ ஒன்றுக்கு பணம கருவ . . . . .
- 6 தம்பலவக்கும் திருக்கைவழக்கம் பருமதான கொபாலன் கா(ல்)வால் கெல்லு ௫-கருவ திங்கன்  
திவசம் அதியகட்டினை நைவெத்தியத்தில வரும் விழக்காடும் பட்டயம் தரவுக்கு எழு-  
த்தும் விங்கப்பறையக்கற்கு மெய்காவலக்காணி ஆழ்ச்சிக்கு திருவிளையாட்டம் சிறு-  
வரம்பூரிலெ செத்த உறையிலி நிலம் வெலி னான் ஒ . . . . .
- 7 னான்கு பரிவட்டம் முழம் யெ கலியாணமுத்தம் பலவுக்கும் யருஉரு-ள தரவுக்கு  
எழுத்தும் கணப்பறையக்கற்கு அறைகாவல் காணி ஆட்சிக்கு திருவிளையாட்டம் சிறு-  
வரம்பூரில் செத்த இறையிலி நிலம் வெலி னான் ஒன்றுக்கு மானியபிசாதம் ௩ | சிறு-  
வாக இலக்கை மாதம் ஒன்றுக்கு ௮ ௫ ஊழியம் ஆள் இர . . . . .
- 8 பாப்பறையக்கர் புத்திரன் வெங்கடாத்திரியக்கற்கு கெயில்கெழ்வி யயகத்தக்கு  
திருவிளையாட்டம் சிறுவரம்பூரில் செத்த இறையிலி நிலம் வெலி பிசாதம் ௩ | சிறு-  
வாக இலக்கை ௮ ௫ பணியாரம் முறை இரண்டு பெரிய திருநாள் பரிவட்டம் ௮ ௫  
முத்தம் பலவுக்கும் ௮ ௫ தரவுக்கு எழுத்து முடி[பு]க்கு முத்திரைசா-  
. . . . .
- 9 தஞ்சைமாமணி மொதமொத[த்]து வெகாநலவ-கருவ புராணவடர் புதரகரு  
உலகயயசீன்றபெருமாள் கெக . . . . . இர[மசந்த]ரான மதந-  
கொபாலநம்பிக்கும் கட்டளை இட்ட[தாந] இறுவாகம் மாதம் ஒன்றுக்கு உய மெற்-  
படிணர் காஸ்யுவமொதரகரு வெவாநலவ-கருவ மொஷந்தபட்டர் நிலமெகர்  
புத்திரன்
- 10 பாவிக்க ஒண்ணை பெருமாளுக்கு தாக சிறுவாக நான் ய ஆக நான் க.ய வட்டத்துக்கும்  
கட்டளை இட்ட நான் ஒன்றுக்கு மாஜ்யவரவடயு லசக . . திருவிளையாட்டன்  
சிறுவரம்பூரில் செத்த இறையிலி நிலம் க-யும் மதனகொபால நம்பியாற்கு குடை  
ஆள் இறையிலி ௩ ௮ ௮ ஆக

<sup>1</sup> Of this inscription, lines 1 to 4 and 9 to 13 are on the west wall while lines 5 to 8, which are mutilated at the ends, are on the south wall.



- 9 வு-ஸெஷ்டு ஶீஸு ஹஜெ [||\*] மதவதி ஸுராஹொக்ஷு கௌணிவாஹெ [யஸஹ்]  
கடி[நஹஜ]மஹணஸராதீ யஜி-ஸீஹொஹு)ஹகெஜுஃ | சுவிஹீவக்ஹொக்ஷு வாயயது ஹெவரி-  
10 ஜெகா விஹலி தஹரிஹெகா விஜ்ஜிஷ்வயுடாகா |<sup>1</sup>

## No. 1405.

(A.R. No. 42 of 1897).

ON THE SOUTH WALL OF THE CENTRAL SHRINE IN THE VASISHTHESVARA TEMPLE  
AT KARUTTATTANGUDI ; SAME TALUK AND DISTRICT.

- 1 ஸுஹ் ஶீ [||\*] கௌப்பரகெசரிபன்மற்க்கு யாண்டு பத்தாவது தஞ்சாவூர்க்கூற்றத்த  
தஞ்சாவூர்ப் புறமபடிக கருகி[ட்\*]-  
2 ஹைகுடி ஶீ(ர)ஹொஹெவாக்கு மஹாராஜகன் கண்டராதித்தன் வைத்த ஆஹெ தொண்ணூற்-  
றூறும் கௌண்டு ஹெய் யட்டக்கடவ மன்றடி<sup>2</sup>

## No. 1406.

(A.R. No. 43 of 1897).

ON THE SAME WALL.

- |                               |                         |
|-------------------------------|-------------------------|
| 1 [ஸு][ஹ்*] ஶீ [  *] இப்படைஇ- | 5 யா(ர்)ருக்கும் த[ந]-  |
| 2 ல இருபத்து இ-               | 6 க்கும் இருபத்-        |
| 3 ரண்டு கல்ஹகி-               | 7 [ஹெ]கான்று காசு பற்றி |
| 4 [வ]ந் ஆணைகாவன் தா-          | 8 ன [  *]               |

## No. 1407.

(A.R. No. 44 of 1897).

IN THE SAME PLACE.

- 1 ஸுஹ் ஶீ [||\*] கௌப்பரகெசரிவதரான ஶீராஹெ-  
2 கௌஹொஹெவா[க்]கு யாண்டு ஹ-ஆவது நித்த-  
3 ஹெஹொஹெவாநாட்டு ஆஹூர்க்கூற்றத்த ஶுஹ்-  
4 ஹெயம் ஹெராலத்தூர் ஶு[ஹெ]ஹெயம் தஞ்சா[ஹெ]-  
5 ர்க்கூற்றத்தத் தஞ்சா[ஹெ]ர்க் கருகிட்டைகுடி  
6 ஶீஹொஹெவார்க்கு ஶுஹ்ஹெகூரா[ன குஜிஹ]ஹெஹொஹெவ-  
7 ர்க்கு ஹ<sup>3</sup> . . . . . ஹட்டிக் கைக[தி]ட்டு இட்டு கு[ஹெ\*]த்த பரிசா-  
8 வது இத்தெவர்பக்கல் நாங்க(ர)ள் கௌண்ட  
9 காசு ஹழபத்தஞ்சு இக்காசு ஹழபத்தஞ்-  
10 சுங் கௌண்டு இத்தெவர்க்கு சஹீராதித்த-  
11 வற இஹையிஹி ஹெய்து குஹெத்த ஹிலம் இ-  
12 ஶ்ஹூர் பாலாஹியன் பரஹெஹூரன  
13 ஶீராகவன்பக்கல் ஶிலைகௌண்ட  
14 ஹிலம் முள்ளநகால் ஹன்று ஹெர்க்-  
15 வப்பஹெம் ஹிலத்துக்குக் கி[ழ்]பார் கௌல்லை ஹென்-  
16 ஹானூர் ஹிலத்துக்கு ஹெர்க்கும் ஹென்பார் கௌல்லை இ-  
17 ச்ஹெய்கௌ புகுதப் பாஹ வாக்ஹாலுக்கும் ஹெள்ளானூ-  
18 ர் ஹிலத்துக்கு வடஹெம் ஹெல்பாக் கௌல்லை ஹெள்ளானூ-  
19 ர் ஹிலத்துக்குக் கிழஹெம் வடபார் கௌல்லை கிடங்கல்ஹி-  
20 ஹ்ஹும் கிழஹெ-  
21 ஹொக்கிப் ஹொ-  
22 ஹ வாய்க்ஹாலுஹெ-  
23 ம் ஹெள்ளானூ[ர]  
24 ஹிலத்துக்குத் ஹெர்-  
25 ஹும்ஹெக இஶ்ஹை-  
26 சத்த ஹெருஹான்<sup>4</sup>

<sup>1</sup> The inscription is incomplete and the beginning of the first 4 lines is lost.

<sup>2</sup> Incomplete.

<sup>3</sup> After ஹ a small portion is not engraved in the original

<sup>4</sup> A section after this is built in.

## No. 1408.

(A.R. No. 45 of 1897).

IN THE SAME PLACE.

- |   |                                      |
|---|--------------------------------------|
| 1 ஸ்ரீ ஸ்ரீ [  *] கொப்ப-                | 26 விலையாவணஞ் செய்தகுத்தெ-           |
| 2 [ரகெ]சரிபநான ஸ்ரீராஜேஜ்சொழ-           | 27 ன் ஸ்ரீஉ(ண்)ணையூரெவர்க்கு பா[லா*] |
| 3 [ஜெ]வற்க்கு யாண்டு . . . . .          | யிரிய-                               |
| 4—5 . . . . .                           | 28 ன் பரமேஸ்வரன் ஸ்ரீராகவனென்        |
| 6 . . . . . ர் பாலா . . . . .           | 29 இவர் பணிக்க இந்நில விலையா-        |
| 7 . . . . .                             | 30 வணம் எழுதினென் இவ்வூர் மய்யு-     |
| 8 . . . . . [த்க] நில[விலைய]ரவணமா-      | 31 ஸ்ரீநானூற்றுவன் ஸ்ரீகூலனான        |
| 9 வது தஞ்சாவூர்க்குறத்த[து]த் த-        | 32 கற்பகப்பிரியனென் இவை எ-           |
| 10 ஞ்சாவூர்க் கருகிட்டைகுடி ி-          | 33 ன் எழுத்து இ[ப்*]படி அறிவென       |
| 11 ஹ[ா*]ஜெவர்க்கு மூலஜ்யூரான            | 34 வாதுவன கண்ணன ஒலொகநாதனென்          |
| 12 சணையூரெவர்க்கு நான்                  | 35 இப்படி அறிவென் பாரதாயன் குஞ்சா-   |
| 13 விற்றுக்குத்த நிலமாவ-                | 36 மல்லன் நின்றனென் இப்படி அ-        |
| 14 து இவ்வூர் என் நிலம் முள்ள-          | 37 றிவென் பாரதா[யன் கீ]ன்றானக-       |
| 15 ந்காலென்று பெர்கூவப்படும்            | 38 னென் இப்படி அறிவென                |
| 16 நிலம் பொத்தகப்படி நூற்றி-            | 39 வைகாஸனன் பார[தா]ஜி வாஸுடெ-        |
| 17 ருபத்தெட்டுக் குழி கொண்டது           | 40 வன் அப்பியென் இப்படி அறிவெ-       |
| 18 ஒருமாவாக வந்த நிலம் . . . . .        | 41 ன் பாரதாயன் காடன் சாததனென         |
| . து மா மு[க்]காணி அரைக்கா[ணி]-         | 42 இப்படி அறிவென் பாரதாயன் பாடு-     |
| 19 முகிரிகை நிலமும் . . . . . வெ-       | 43 மயூரன் திருவரங்கனென்              |
| ள்ளானூர் நிலத்து-                       | 44 இப்படி அறி-                       |
| 20 க்கு மெர்க்கும் தென்பார் செல்லை இச்- | 45 வென் பாரதா                        |
| செய்[செ]ய் புகுதப்பாண வாய்க்காலு-       | 46 யன் பாண்ட-                        |
| க்கும் வெள்ளா-                          | 47 ன் பாண்ட-                         |
| 21 . . . . .                            | 48 னன்                               |
| 22 லை காட்டக்கடவர-                      | 49 இப்படி அறி-                       |
| 23 ல்லாதாராக இப்பரி-                    | 50 வன் வைகாஸ-                        |
| 24 ச விலைக்கற விற்று பொருளறக் கொ-       | 51 னன் கைசிகள் சி-                   |
| 25 ண்டு இக்காச இருபதுக்கும் விற்று      | 52 தரன் அருபொ-                       |
|   | 53 ழியென் [  *]                      |

## No. 1409.

(A.R. No. 46 of 1897).

ON THE SOUTH AND WEST WALLS OF THE SAME SHRINE.

- 1 —||ஸ்ரீ ஸ்ரீ ||—
- 2 திருமகள் பொல பெருசி-
- 3 லச் செல்வியும் தனக்கெ உ-
- 4 ரிமைபூண்டமை மனக்கொ-
- 5 ளக் காந்தளர்சாலை கலம-
- 6 றுத்தருளி வெங்கைநாடும்
- 7 கங்கபாடியும் துளம்பாடியும்
- 8 தடிகைபாடியும் குடமலைநாடும் கொ-
- 9 ல்லமுங் கலிங்கமும் எண்டிசை நிக்]-
- 10 ழு சூழமண்டலமும் திண்டிறல் வென்றி
- 11 தண்டாற் கொண்டு தன்னெழில் வள[ா\*] ஊ-
- 12 ழியுள் ளெல்லா வாண்டுந் தொழுக வி-
- 13 ளங்கும் யாண்டெ செழியரை தெசுகொ[ா]-
- 14 ள் ஸ்ரீகொவிராஜராஜ ராஜகெலரிபநக்கி
- 15 யாண்டு யா ஆவது நித்தவினொதவள-
- 16 நாட்டு நல்லூர்நாட்டு ஸ்ரீர[ா]-
- 17 ஜகெலரிவதெவெந் திமங்கலத்து லேமாலெவெயொம் விற்ற
- 18 நிலவிலையாவணம் நம்மையுடைய வகுவதெ ஸ்ரீர[ா]-
- 19 களில் ஸ்ரீர[ா]ணர்க்கு கிழ்ப்பட்ட ஜாதிகளில் காணிகளில் பணி-

- 20 [டு]சய்மக்கள் பணிசெய்காணி யொழிய நின்றார் காணி வி[ற்க]டு-  
 21 வன்றருளிச்செய்ய புக்க கெழ்விப்படி அதிகாரிகள் வானவன்முடு-  
 22 வந்தவெனார் அடைவு குத்துவித்து வரிசை [வி]ட்டபடி விற்றுக் காசு த-  
 23 ண்டுகவென்றருளிச்செய்து உடையார் பணிமகள் சாத்தம்பியாலை-  
 24 ர எவ இச்சாத்தம்பியார் தண்ட லேஹாலெஹெயொம் விற்ற நிலவிலைய[ா]-  
 25 வணம் நம்மையுடைய ஊகுவத்தி ஸ்ரீபராந்தகதெவர் திருமகளார் ஸ்ரீகு-  
 26 ந்தவைப்பிராட்டியார் இந்நித்தவினொதவளந[ா]ட்டு தஞ்சாலூர்கூற்றத்-  
 27 [து] தஞ்சாலூர் புறம்படி வடவாற்றின் வடகரை கருந்திட்டை[ட]குடித் தெவர்க்கு  
 திருநொ-  
 28 [னா]விளக்கு வையப்பதற்க்காக இஸ்ரீபராந்தகதெவர் திருமகளார் ஸ்ரீகுந்தவைப்-  
 29 பிராட்டியார்க்கு லேஹாலெஹெயொம் விற்றுக்குடுத்த நில(ம்)மாவது இவ்விரா-  
 30 ஜகெவரிச்சது லெ-  
 31 திமங்கலத்து நரதொங்கவ-  
 32 திக்கு மெற்கு எழாங் கண்ணை-  
 33 ற்று இராஜகெவரிவாய்க்காலு-  
 34 க்கு தெற்கு ந-ஆம் சதிரத்து வட-  
 35 க்குடைய [நிலம்] மூன்று மாவும் நரதொங்-  
 36 கவதிக்கு மெற்கு ச-ஆங் கண்ணைற்று இராஜ-  
 37 கெவரிவாய்க்காலுக்கு தெற்கு உ-ஆ[ஞ் ச]-  
 38 திரத்து தெற்கடைந்த வ காவிடு-  
 39 ல தெற்கடைந்த ு ச ஒருமாவ-  
 40 ரையும் ஆக சூச நான்மாவரை  
 41 [செ]ய்யும் விற்று விலையாவண[ம்]  
 42 செய்துகுடுத்தொம் ஸ்ரீபராந்தகடு-  
 43 தவர் திருமகளார் ஸ்ரீகுந்தவைப்பி-  
 44 ராட்டியார்க்கு ஸ்ரீராஜகெவரிச்சதுடு-  
 45 லு-  
 46 [யொ]ம் இந்நிலன் நான்மாவரை  
 47 செயும் விற்று விலையா[வணம்] செய்து-  
 48 குடுத்துக் கொண்ட விலைப்பொருட் காசு ஈழக்கா-  
 49 [சு] வாசிபடாமைச் செல்லுங் காசு எ[ம்]மி(ல்) வி-  
 50 சந்த விலைப்பொருட்காசு அய்க[ஞ்] [இவ்]-  
 51 வெண்பத்தொன்றையெய் முன்றுமா வரைக்காணிக் . . . . .  
 52 கு கிழ்பட்ட ஜாதிகளிலார் காணி[விலை]க் காசுக்கெ செலவாக . . . . .  
 53 [டு]ப்பித்து இந்நிலத்துக்கு இது வெய் விலையாவணமும் இதுவெ-  
 54 ய் பொருமாவறுதிப் பொரு[ட்சில] வெலையும் இதுவெய் ஆவதாகவும் இது-  
 55 வல்லது வெறு பொருட்மாவறுதிப் பொரு[ட்]செலவொலை காட்டக்கடவாரல்ல-  
 56 ராதாராக இப்பரிசு ஒட்டி விலைக்கற விற்றுப் பொரு[ள்]ளற[க்] [டு]காண்டு விற்று விலை-  
 யாவணம் டெ-  
 57 சய்துகுடுத்தெ[ர]ம நம்மையுடைய ஊகுவத்தி ஸ்ரீபராந்தகதெவர் திருமகளார் ஸ்ரீகுந்த-  
 58 வைப்பிராட்டியார்க்கு ஸ்ரீராஜகெவரிச்சது லெ-  
 59 ல் இவ்வூர் லெ-  
 60 ப்படி அறிவென் இவ்வூர்] வைகானஸன் காஸுபன் ஸ்ரீவாலுதெவன் ஆராவமுதி  
 னென் இப்படி  
 61 பணியால் லெ-  
 62 [லூர்] லெ-  
 63 [ந்]வைவா[ஸ\*]ல-  
 64 [யால்] லெ-  
 65 இவ்வூர் [வெட்]கொ[வன்] புறம்பியன் னெச்சில் மண்டையென் னெழுத்து இப்படி  
 பணியால்  
 66 லெ-  
 பணி-



- 67 யால் இவ்வூர் வெட்கொவன் [பொ]ய்யின்தெவன் நெழுத்து இப்படி பணியால்  
இவ்வூர் வெட்கொ-
- 68 வன் நக்கன் முத்த[ரை]யன் [நெ]ழுத்து இப்பதின்னெழாவதெ இவ்வொலை மெற்பட்ட  
நிலம் நான்-
- 69 மாவரையும் இத்தஞ்சாலூர் பு]றம்படி வடவாற்றின் வடகரை இக்கருந்தி[ட்]டைகுடி  
தெவர்க்கு வஜூ-
- 70 தித்தவற் நொந்தாவினக்கு [நன்கொரி]ப்பதற்கு இத்தெவர்க்கெ யுரித்[தாக] குடுத்-  
தென் பராந்தக-
- 71 ன் குந்தவையென் இப்பிடிபா டருளிச்செய்ய எழுதினென் இ[வர்]க்கு அதிகாரஞ்செய்கின்-
- 72 த சிறுபெறுடையா[ன்] கொ. . . . . ன் தென்னவன் எரியூராநாட்டு-  
வெளானென் இவை எந்-
- 73 நெழுத்து இப்பரிசு . . . . . அறிவென் இப்பிராட்டியார்க்கு அதிகாரஞ்-  
செய்கின்ற நாகமங்கீழ்-
- 74 ன் அங்காடி சூற்றி[ய்யென்] இவை எந் நெழுத்து இப்படி குடுத்தமை அறிவென்  
இப்பிராட்டி-
- 75 யார் கணக்கு பூவனூரு-
- 76 லை[ட]யான் வரகுணன் சிங்-
- 77 க . . . . . படி குடுத்-
- 78 . . . . . வென் ஆழ்-
- 79 . . . . . ன் என்பா-
- 80 . . . . . [இ]வை எ -
- 81 ன் நெழுத்து இப்படி குடு-
- 82 த்தமை அறிவென் ஆழ்-
- 83 வார் கரணத்தான் மருதங்குடை-
- 84 டயான் மாயிலட்டி ஆச்செ-
- 85 னன் ||—

## No. 1410.

(A.R. No. 47 of 1897).<sup>1</sup>

ON THE WEST WALL OF THE SAME SHRINE.

- 1 [சிர]ஹவனச்ச[கர]வர்த்திகள் ஸ்ரீராஜராஜதெவர்க்கு யாண்டு உயச-வது கும்ப . . .
- 2 ஒருநாள் பாண்டிகுலாசனிவனநாட்டுத் தஞ்சாலூர்கூற்று . . . . .

## No. 1411.

(A.R. No. 48 of 1897).

ON THE SAME WALL.

- |  |                                      |
|--|--------------------------------------|
| 1 ஸ்ரீ ஸ்ரீ [  *] திருமகள் பொலப் பெருசி- | 15 உயச ஆவது ஸ்ரீராஜராஜதெவர் சிறு-    |
| 2 லச் செல்வியு கனக்கெ உரிமை-             | தனத்து சிங்-                         |
| 3 பூண்டமை மனக்கொளக்                      | 16 களாகுகதெரிஞ்ச குகிரைச்செவகரில்    |
| 4 காணூர்சாலை கலமறுத்தருளி வெ-            | அரங்கன் காரி-                        |
| 5 ன்கைநாடுங் கங்கபாடியு-                 | 17 யான் சொழவிச்சாதிரமுத்தரையனெடு     |
| 6 (டியு) துளம்பபாடியு கடி[கைபாடியு]-     | இளயபை-                               |
| 7 ன் குடகமலைநாடுங் கொல்ல-                | 18 ட இருமுடிசொழவீரில் காரி குளிர்வா- |
| 8 முங் கவிங்கமும் எண்டிசை பு-            | கை ஸ்ரீராஜரா-                        |
| 9 கழ்தர ஈழமண்டலமும் இர-                  | 19 ஜதெவர் கர்ணவில்லெ[க]கத் தொளம்     |
| 10 ட்டபாடி எழரைஇலக்கமு செண்-             | எய்து                                |
| 11 டிறல் வென்றித் தண்டால் கொண்ட          | 20 காரி குளிர்வாகை பட்டமையில இவ-     |
| தன்னெ-                                   | னுக் குறவுமு-                        |
| 12 ழில் வளருழியுள் எல்லா யாண்டெத்தொழு-   | 21 றை கடவரான காரி நக்கத்தின் மகன்    |
| தெழ                                      | கண்டன்                               |
| 13 விளங்கும் யாண்டெ செழிஞரைத் தெசு-      | 22 காரியும் காரி கொற்றத்தின் மக[ள]   |
| கொள் ஸ்ரீ[  *]காவி-                      | கண்ட-                                |
| 14 ராஜராஜகெசரிபதூரான ஸ்ரீராஜராஜதெ-       | 23 ன் பொற்காரி[யு]-                  |
| வர்க்கு யாண்டு                           | 24 ம் இவன் கொழுடி-                   |

<sup>1</sup> This is only a fragment.

- 25 ன் குட்டி பொன்னை-  
26 டயும் உள்ளி-  
27 ட்டாரொடும் திருணி  
28 இ[சு] ஸ்ரீகொயில்  
29 ஶீமாஷ்வற்கு வை-

- 30 த்த நொஜாவிளக்கு  
31 வஜராதி[த\*]தவற் எரிக்கக-  
32 டவா ரித்தளியில் ஸ்ரீகொ-  
33 யிலுடையார்கள் [||\*]

## No. 1412.

(A.R. No. 49 of 1897).

ON THE NORTH WALL OF THE SAME SHRINE<sup>1</sup>.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*]  
2 கொப்பரகெசரி-  
3 பதற்கு யாண்டு  
4 உ ஆவது புறம்படி  
5 கருந்திட்டைகுடி மா-  
6 தெவர் கொயில்[உ]-  
7 டைய கெளசிய[ந\*] க[ண]-  
8 ப[கி] சூத்[றிய]னு-  
9 ம் பக்குடி சுததி-  
10 யும் இவ்[ரு]வாம் இ-  
11 த[ன]சாலூர் விரசொழ-  
12 [ப்பெருந்தருவில் திருத-  
13 றான சொம்பிராந் கொ-

- 14 யில் காணிஉடைய  
15 ஆத்திரையந் சிதர-  
16 ந் தாழியாந் [இ]ரா-  
17 மீவைவரமுடை-  
18 யா(ந்)துக்கு இக்கருந்தியைகுடி மாதெ-  
வர் கொயி-  
19 வில் விற்றுமுத்த நாள் திங்கள் முப்பது-  
வட்ட-  
20 த்த இருபதும் இலூர் பிடாரி கொயில்  
நாள்  
21 இருபதும் நக்மாசாளி கொயில் நாள்  
இருபதும்  
22 இ[வ] நதுபவிக்க நாங்கள் முவ [ரொடந்]-  
படி [||\*]

## No. 1413.

(A.R. No. 50 of 1897).

ON THE SAME WALL.

- 1 ஸ்ரீ ஸ்ரீ (ரி) [||\*] திருமன்னி  
2 வளர இருநில மடந்தையும்  
3 பொற்செயப்பாவயு-  
4 ம் சீர்த்தனிச்செவியு-  
5 [ம்] தன் பெருந்தெவியரா(க)கி  
6 இன்புற நெடுந்தியல்  
7 ஊழியுள் இடைதறை-  
8 நாடும் துடர்வனவெலி-  
9 ப் படர் வன்வாசியும்  
10 சுள்ளிகு[ழ்] மதிள் கொ-  
11 ள்ளிப்பாக்கையும் ந-  
12 [ண்ண]ற்க்கருமுரண் மண்-  
13 னைக்க[ட]கமும் மாபெரு  
14 ண்டால் கொண்ட கெ[ர]-  
15 ப்பரகெசரிபதாரான ஸ்ரீ-  
16 ராஜேசுரசொழ்தெவர்-  
17 க்கு யாண்டு ௫-ஆவது த-

- 18 ஞ்சாலூர்ப் புறம்படி க்-  
19 ருவிட்டகுடி ஶீமா[ர\*]ஷெ-  
20 வர்க்கு யாண்டு நாள்-  
21 காவதவரை பலவ-  
22 கையாலும் இட்டார்  
23 இட்ட பொன்னால் ப-  
24 ட்டங்களும் பொற்பு-  
25 க்களும் கண்மணிக-  
26 ளும் நெரிஞ்சிப்பூ-  
27 க்களும் பிடிவிகைவா-  
28 ரியால் கூடின பொ-  
29 ன்னும் ஆகப் பலவ-  
30 கையாலும் கூடி பொன்  
31 ஒன்பது மாறி குடி-  
32 குக் கல்லால் நிறை பொன் இருபதின்  
கழஞ்செ அரைக்காலினால் இரா-  
ஜேசுரசொழன் பட்டம் ஒன்று [||\*]

## No. 1414.

(A.R. No. 51 of 1897).

ON THE EAST WALL OF THE SAME SHRINE.

- 1 ஸ்ரீ ஸ்ரீ [||\*] கொப்பரகெ-  
2 ச[ரி]பதற்கு யாண்டு ய ஆ-  
3 வது இத்தாவார(ர)பா-  
4 வகர் இருவரையுஞ்  
5 செய்[வி]த்து எழுக-

- 6 ருள்விச்சாள் செம்-  
7 பாக்கொட்டத்து பட்டி-  
8 னனாட்டுப் பழம்பட்டி-  
9 நத்து இருக்கும் வெள்-  
10 ளாட்டி அருணிவி  
11 மலைப்பிராட்டி ||—.

<sup>1</sup> The inscription is damaged.

## APPENDIX I.

### INSCRIPTIONS OF THE MARGASAHAYESVARA TEMPLE AT VIRINCHIPURAM.

No. 44.<sup>1</sup>

(A.R. No. 44 of 1888).

INSIDE THE FRONT GOPURA, LEFT SIDE.<sup>2</sup>

- 1 ஸஹஸி[ஹு-][||\*] ஸ்ரீநீலஹாரீண்டவிசுர மெதினி[விசுர] இம்மடி நரசிங்கராய மஹாராய  
[ர்\*]புரயிவிராச்சியம் பண்ணி அருளானின்றஸ -
- 2 காந்தம் துசாய-க்கு மெல் செல்லாநின்ற இராசுல ஸம்ஹஸரது துலாநாயற்று  
பூறுவபகூத்து [வர]தம[யும்] சொமவாரமும்
- 3 பெற்ற விசாகநகூதர நாள் ஸ்ரீநீலமகாமண்டலெசுர கொ[ண]யதெவமாஹ[ர]அர-  
சுகள் குமார பெரிய திம்மராசஉடையர் தம்மம்-
- 4 ஆக ஊழியத்தில் ஏறமநாயக்கர் திருவிரிஞ்சிபுரத்தில் கட்டிவித்த மண்டபத்துக்கு  
பெரிய திம்மராசஉடையர் திருபம் திருவிருஞ்சிபுரம் ஆகி-
- 5 [த்\*]தராம ஆகிராசை [ய\*]ஐ[க்கும்] உடையார் வழத்தூணைநயினார் கொயில் ஸ்ரீபண்-  
ட[ர்\*]ரத்தாற்கும் திருபம் வருகையில் இந்த திருப[ப்\*]-
- 6 படிக்கு இந்த மண்ட[பத்தி]லெ உடையவர் திருநாள் எட்டாந்திரு[நாள்] நாலுக்கும்  
தைய பூசத்துக்கும் வஸந்தந் திருநாளுக்கு
- 7 [அமுதபடிக்கு] மெ[ய்க]ழியிலெ சிறிவாந வண்ண[க்கன்] செமன் குண்டில் தடி  
[பல]கு டூ-ம் ஏற்றமநாயக்கர்
- 8 ஆசிரிய . . . ராந்தாமு . . . . . வாய்காவி இறைஇலித் தெ  
. . . முந் . . . வசந்தந் திருநாள் தை-
- 9 [ப்பூச]ம் இந்த ஆறு . . . . . ரெ அமு . . . . .  
டத்திவரக்கடவாராகவும் . . . ந்த . . . ம்முராசஉடையர் தன்மம் சந்-
- 10 [திர]ஆகி[த்\*]தவரை . . . . . டத்த கடவதாகவும் . . . . .  
துக்கு யாதொருத்தர் ஆயிதம் பண்ணினால் கெக்கைக்கரையி-
- 11 லெ காராம்பகை . . . . . பாலத்திலெ . . . . . கவும் உரக்  
இவை பாலனுக்கு [இ]றங்கினன் நம்பி எழுத்து
- 12 [இவை]வ தெ . . . . . ட்டெ நம்பியார் எழுத்து இவை பாமெ  
சுர ப . . . ர் எழுத்து [||\*]

No. 45.

(A.R. No. 45 of 1888).

IN THE SAME PLACE.<sup>3</sup>

- |   |  |
|---|--|
| <ol style="list-style-type: none"> <li>1 ஸஹஸிஹு- [  *]</li> <li>2 நந்தன வருஷம் பங்குனிம[ர்*]த</li> <li>3 முதல் தியதி ஸ்தத்தி ஸ்ரீமந்-</li> <li>4 மகாமண்டலெசுரந் மெதி-</li> <li>5 னிமிசுரகண்டன் கட்டாரிசா-</li> <li>6 னுவ தாணிவராக நரசிங்க[ரா]-</li> <li>7 ய உடையர் . . . . .</li> <li>8 நாயக்க[ர்*] மகன் . . . த்தயநா-</li> <li>9 யக்கர் திருவிரிஞ்சிபுரமுடைய[ர்]</li> <li>10 வழித்துணைநாயின[ற்]கு இந்த<br/>[ஊரி]-</li> </ol> | <ol style="list-style-type: none"> <li>11 ல் வன்னியவரி குகிரை . . . . .</li> <li>12 கை எச்சொறு உலுப்பை . . .</li> <li>13 [ய]ம் மற்றும் வன்னியவரியை</li> <li>14 நொக்கிவரும் வகை உண்டானது-</li> <li>15 எல்லாம் சறுவமானியமாக</li> <li>16 [வழித்து]ணை அப்பர் . . . . .</li> <li>17 க்கு ஸீட்டொம் இந்த தன்மத்[து]-</li> <li>18 க்கு இயாதொ[ருவ]ர் [இ]<sup>4</sup> . . .</li> </ol> |
|---|--|

<sup>1</sup> The general number of this and the following inscriptions are those given in Volume IV.

<sup>2</sup> See No. 115 of *South-Indian Inscriptions*, Vol. I.

<sup>3</sup> *Ibid* No. 116.

<sup>4</sup> Two more lines are damaged at the end.

## No. 46.

(A.R. No. 46 of 1888)

IN THE SAME PLACE.<sup>1</sup>

- 1 ஸகஸுஹொகஸுஸு[ர்\*]த்தி இராசநாராயணன் ஆந்திராடு பலகொயில் தானத்தார்க்கு கரைவழி
- 2 [க]ற்பற்று பூசைபாதிக்கு கொள்ளும் வரி ஆறாவதுவரையும் கொண்டொபந்தபடியாவெ பூசையும்
- 3 சமாராதனையும் திருப்பணியும் நடவாதபடியாவெ ஆறாவதுக்கு எதிராம்(ர) ஆண்டு முதலுக்கு அளவெ-
- 4 ற்றம் உ[ட்பட] பூசைபாதி உள்ள நிலத்துக்கு கொள்ளும் வரி கழித்து இம்முதல் பூசை சமாராதனை திருப்பணி-
- 5 க்கு குடுத்தஅளவுக்கு பூசைப்பாதியால் உள்ள நிலம் அள[வெ]ற்றம் உட்பட பகுத்த- கொண்டெ ஸஸு-மாநு இறைஇலி-
- 6 யாகச் சந்திராதித்தவரையும் செல்லக் கல்லு வெட்டிக்கொண்டு தாழ்வற நடத்திப்பொகவும் [என] சொன்னமை இப்படி
- 7 [செ]ய்க அருளிச்செய்து அருளிப்படிக்கு சிறுமுறி ஆந்திராடு நாட்டார்க்கு தங்கள்
- 8 பற்றில் கரைவழி கற்பற்றுப் பலதளி பூசைப்பாதிக்கு கொள்ளும் வரி ஆறாவதுவ-
- 9 ரையும் கொண்ட இத்தாவெ பூசையும் சமாராதனையும் திருப்பணியும் நடவாதப-
- 10 டியாவெ ஆறாவதுக்கு எதிராமண்டை முதலுக்கு அளவெற்ற முட்பட பூசைப்பா
- 11 [தி உள்ள] நிலத்துக்கு கொள்ளும் வரி கழித்து இம்முதல் பூசை சமாராதனை திருப்-
- 12 பணிக்கு குடுத்தளவுக்கு தானத்தாற் கெற பூசைப்பாதியாலுள்ள முலமும் அளவெ-
- 13 ற்ற முட்படப் பகுத்து குடுத்து ஸஸு-மாநு இறையிலியாகச் சந்திராதித்தவரையும்
- 14 செல்லக் கல்லுவெட்டிக்கொண்டு தாழ்வற நடத்திப்பொகவும் பாற்க எ[ன்]று அருளிச்- செய்[த\*]து [||\*]

## No. 47.

(A.R. No. 47 of 1888).

IN THE SAME PLACE.<sup>2</sup>

- 1 ஸஹஸுஹொ ஸஸு [||\*] ஸ்ரீநின்றஹாராஜாதிராஜந் ஸ்ரீவிர்வதாப [அச்சுததெவ]-
- 2 ஹாராயர் வுயிவிராஜ்ய பண்ணி அருளாநின்ற ஸகாஷு
- 3 துசாகுயெ-ன்மெல் செல்லாநின்ற ஸஸுஹொ தைமீர் நட
- 4 ஸ்ரீநெ- ஸ்ரீநாயக்கர் காரியத்துக்கு கடவர் நாசப்பய-
- 5 னு[யக்கர்\*] திருவிரிஞ்சிபுரம் உடையார் வழித்துணைநயி-
- 6 னர் கொயில் ஸ்ரீ[பண்ட]ாரத்தாரும் கொபா . . . . .
- 7 களில் பொன்னக்கொனார் உள்ளிட்டாற்கு அடைஒ-
- 8 லை குடுத்தபடி நானதுமுதல் மலையாங் கட்டுக்கு தலை . . . . .
- 9 கையாக மாதம் ஒன்றுக்கு முழுக்குடிக்கு பணம் காலும்
- 10 பற்றுக்குடிக்குப் பணம் அரைக்காலும் இந்த விழு-
- 11 க்காடு கொள்ளக்கடவொம் ஆகவும் இந்த விழுக்காடு
- 12 ஸ்ரீமதி மாற்கஸஹாயர் திருவாணையெ இராயர் பாத[த\*]தாணையெ தப்ப-
- 13 க்கடவொமல்ல ஆகவும் இராசகரம் இயாதொருவர் அடந்தெ-
- 14 ற்றம் பண்ணிநது உண்டானால் கடைக்கட்டுத்தானத்தார் மாயெசுரர்
- 15 கொயில் கணக்கப்பிள்ளைகள் கிழைத்தெருவார் மெலைத்தெருவார்
- 16 மன்றாடிகள் வியாபாரிகள் திருவிளக்கு நகரத்தார் மற்றும்
- 17 உண்டான பலபட்டடையாரும் கூடிப் பிறப்பட்டு இருந்து
- 18 இந்த பிறகாறத்துக்கு நடத்திக்குத்துவரக் கடவொமாகவும்
- 19 இதுக்குத் தப்பினவர்கள் கெங்கைக்கரையிலெ காராம்பசு-
- 20 வைக் கொன்ற பாபத்திலெ பொகக்கடவராகவும் தன்னிடய
- 21 குரு மாதாபிதாவைத் தன் கையாவெ கொன்ற பாபத்திலெ
- 22 பொகக்கடவராகவும் தன் பிள்ளை தனக்குதவாமல்
- 23 பொகக்கடவ[ர]ாகவும் ஸ்ரீஸுந் ஸ்ரீ ஸ்ரீஸுந் ஸ்ரீஸுந் ஸ்ரீஸுந் [||\*]

<sup>1</sup> See No. 117 of South Indian Inscriptions, Vol. I.<sup>2</sup> Ibid No. 118.

## No. 48.

(A.R. No. 48 of 1888).

INSIDE THE SAME GOPURA, RIGHT SIDE.<sup>1</sup>

- 1 ஸஹாஸ்து[||\*] ஸ்ரீநீலஹாஸிணெ-
- 2 [ஸ்]ர மெதினிமிஸூர கணிகட்டாரி
- 3 சாஹுவ சாஹுவ நாஸிஹெவ-
- 4 ஶீஹா அ . . . . . னுமஶீ-
- 5 னாயக்கர் யஜ்-ஶீராக ஸமாஸ்ய தசாச-ல்
- 6 மெல் செல்வாநின்ற ஸஹகர்த்
- 7 ஸ்வத்வரத்து ஶீரானாயற்று வ-டு-
- 8 ஸ்வஶகர்த்து ஶீரஸ்யம் ஶீராவாரஸ்ய பெ-
- 9 ம்ற சுநமூர்த்து னுள் திருவிருஞ்சிபுரம்
- 10 உடையார் வழித்துணைநயினாற்கு யஜ்-ஶீ-
- 11 [ஸாஸந]ஸ பண்ணிக்குடுத்தபடி வழித்துணை
- 12 நயினார் தெவதானம் மரகதவல்லிநல்லூராக
- 13 பசுமாதார் எரிக்கால் வெட்[டி] கொண்டி-
- 14 ஆற்று சுண்ணகடப்பத்தால்லெ முகப்பீட்டு களப்பாளநத்தம் வெப்பூர் [நெட்டர்] இந்த ஊர்கள் எல்லையிலெ வடக்கடைய கால வெட்டி-
- 15 க்கொண்டு எரிக்கு தண்ணீர் கொண்டிபொக கடவராகவும் களப்பாளநத்தம் வெப்பூர் நெட்டெர் இந்த ஊர்கள் எல்லையிலெ கால் வெட்டி-
- 16 க நிலத்துக்கு சிலவாக உடையார் வழித்துணைநயினாற்கு ஒரு அவஸாஸ பசுமாதார் முதலிலெ னுகமனாயக்கர் யஜ்-ஶீர-
- 17 க னுள் ஒன்றுக்கு . . . . . [அமுது]படியும் திருவிளக்கு னலும் படி- வெஞ்சநமும் ஶீராகிஶீராவரையும் நடக்ககடவ(ர)தாகவும் இந்த எ-
- 18 [ரிக்காலுக்கு] . . . . . யாதொருவர் அஹிதம் நினைத்தவர்கள் ம்கைகரை- இல் காராம்பசுவைக் கொன்ற
- 19 [பா]வத்திலெ பொககடவ[ார்] [||\*]

## No. 49.

(A.R. No. 49 of 1888).

ON THE SAME GOPURA, LEFT SIDE.

[Lines 1 to 11 have been published in the *South-Indian Inscriptions*, Vol. I., No. 56.]

- 12 ஶீராகங்கள் இப்படி[க்]கு இவை கம்பண்ணங்கள் எழுத்து இலக்கண ஶீராகிதர் எழு[த்து]
- 13 இப்படிஶீர இவை ஶீர[ா\*]ஶீரவஶட்டர் எழு[த்து] ஶீரவஶட்டர் எழுத்து இப்படிஶீர இவை ஶீரவஶட்டர் எழு[த்து]
- 14 இவை ஶீராகிஶீரவஶட்டர் எழுத்து சிங்காவஜ்ஜலு எழுத்து இவை ஶீரவஶட்டர் எழுத்து சென-
- 15 ஶீரவ இராமணர் எழுத்து களஞ்சியத்தில் பெம்மரசர் எழுத்து கயல்பாககத்து ஶீரவஶட்டர் எழு[த்து]
- 16 மருதத்து மஶீராகம் சுநமூர்த்து இவை ஶீரவஶட்டர் எழுத்து வெங்கடநாதஶீராகி- தர் எழு-
- 17 [து\*] வடகரை நகர[த்\*]தா[ர்\*] சுயதியார் எழுத்து அநிராக்யயார் எழுத்து ஶீரவஶட்டர் ஶீர[ா\*]ஶீரநத்தக்கு நெரி-
- 18 ஶீரவஶட்டர் எழுத்து வதஶீரவஶட்டர் எழுத்து கருஶீரவஶட்டர் எழுத்து நாஸிஹெ-
- 19 ஶீரவஶட்டர் எழுத்து கருஶீரவஶட்டர் ஆழ்வார் எழுத்து அண்ணமங்கலப்பற்றில் கங்கபுரத்தில் உலகனந்தா[ர்]
- 20 எழுத்து ஶீரவஶட்டர் எழுத்து ஶீர[ா\*]ஶீரவஶட்டர் எழுத்து கருஶீரவஶட்டர் அகரத்து அல்லாள- நாதர் எழுத்து ஶீரவஶட்டர்-
- 21 மங்கலத்து ஆசசந் எழுத்து அரைப்பாடியில் தெய்வங்கள் பெருமாள் எ[ழுத்து] .

<sup>1</sup> Ibid No. 119.

- 22 எழுத்து ஶீஹ[ர\*]ஹாஷ்யஹட்டர் எழுத்து . . . . . [ஆழ்]வான்  
எழுத்து ஸ-ஹாஷ்யஹட்டர்[ஷ்ய]ஹேவ இரா-
- 23 ஜந் எழுத்து இப்படிக்கு இவை கண்ணமங்கலத்து [வள்வ]ல்லத் தெ[ம்]பெருமாள்  
எழுத்து அக-
- 24 த்தெரிப்பட்டில் கெங்கைஆடி. பெரியபெருமாள் எ[ழு\*]த்து ஶீஹா[ஶீஜி] வார[ழ]-  
கன் வல்-
- 25 [ல]ளநாத(ர)ன் எழுத்து . . . . . ன்பள்ளத்தில் ஸோயாஜியார் எழுத்து இதீ-  
நூலிகு
- 26 . . . . . வெட்டந்தபாடி . . . . .
- 27 . . . . .
- 28 வ நாராயணஸ்ய . . . . .
- 29 தரத்து ஶீஹா . . . . .
- 30 அகரத்து ஶீஹா . . . . .
- 31 . . . . . நாதபாடி பொ . முடி எழுத் . . . . .
- 32 அநுபூமித்த திருவத்தியூ . . . . .
- 33 அநுபூமித்த எஶீபுருஷன் எழுத்து பெருமாள் . . . . .
- 34 ண்டி தைய்பெறு மஹாஜநம் அநுபூமித்த . . . . .
- 35 ஹாஜநம் அநுபூமித்தபடி பணையர் எழு . . . . .

## No. 50.

(A.R. No. 50 of 1888).

IN THE SAME PLACE.<sup>1</sup>

- 1 ஶ-ஹீஹ-ஹீஹ ஶீ[||\*] ஶீஹா-
- 2 ஶீஹ-ஹீஹ ஶீஹ-ஹீஹ ஶீஹ-ஹீஹ ஶீஹ-
- 3 கவஷ-ஶீஹ தசாநூயெ-ஶீஹ ஶீஹ-
- 4 மல்ச செல்லாதி-
- 5 ஶீஹ ஶீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-
- 6 து மகாநாயற்று ஶீஹ-
- 7 பரபக்ஷத்து வஶீஹ-
- 8 யம் வ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-
- 9 ஶீஹ ஶீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-
- 10 ஶீஹ ஶீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-
- 11 பரமேஸூர ஶீஹ[ஶீ\*]ஶீஹ-ஹீஹ-
- 12 ஶீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-
- 13 ஶீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-
- 14 ஶீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-
- 15 ஶீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-
- 16 ஶீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-
- 17 ஶீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-
- 18 ஶீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-
- 19 ஶீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-
- 20 ஶீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-
- 21 ஶீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-
- 22 ஶீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-
- 23 ஶீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-
- 24 ஶீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-
- 25 ஶீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-
- 26 ஶீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-
- 27 ஶீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-
- 28 ஶீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-
- 29 ஶீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-
- 30 ஶீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-ஹீஹ-

<sup>1</sup> No. 120, South-Indian Inscriptions, Vol. I.<sup>2</sup> ஶீஹ-ஹீஹ looks like a correction from மகாஜ.

- 31 அனந்தயச்சிவனுக்கு குழி எாகிய ப்ரஸாடி மிருநாழி . . . . .  
 32 திரைவரும் அநுலவித்துக்கொண்டு பூஜை . . . . . பண்ணிவரக்க-  
 33 டைவராகவும் இதுக்கு யாதொருவர் அஹிதம் நினைத்தவர்-  
 34 கள் மஹைக்கரையில் க[ர\*]ராம்பசுவைக் கொன்ற டொ-  
 35 . . . . . பொக[க்\*]கடைவராக[வும்] [||\*]ஸுடிதாஜிமஹம்  
 36 . . . . . ட வரடிதாநுவாநடி வரடிதாவஹாரொண  
 37 . . . . . த்தனிஷ்டு. ஹவெத் [||\*]  
 38 ஸஹஸிஷ்டு [||\*]

## No. 51.

(A.R. No. 51 of 1888).

ON THE BASE OF THE BACK OF THE SAME GOPURA, RIGHT SIDE.<sup>1</sup>

- 1 ஸஹஸிஷ்டு ஸுஷி [||\*] ஸ்ரீஜேஹாஜிணுஹொசரன் [ஹரி.ராயவிவா]டிது வரவைக்குத்  
 தப்புவராயர் கண்டன் முவராயர் கண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு  
 குடாதான் பூழுவதெகூண வஹி[உதா]ஸிஹொசுரதிபதி ஸ்ரீவிரப்பிறதாப விர்-  
 நரலிஹதெவ க்ருஷ்டெவஹொஹாராயர் வ்யுயிவிராஜ்ய பண்ணி அருளாநின்ற  
 ஸகாஷ்டு  
 2 துசாநயிடு-ன்மெல் செல்வாநின்ற [ஸ்ரீஹவஸவ]துரத்து வலிஹநா . . . . .  
 . . . . . யும் சக்கிறவாரமும் பெற்ற இரெவதிக்ஷுதரத்து நாள் திருவிரிஞ்சி-  
 புரம் உடையார் வழித்தணை[நா]யினர் ஸ்ரீபண்டாரத்தார் வண்டுவராபதிநாட்டு  
 திருவிரிஞ்சிபுரம் கொபாலசெட்டியளில் எழும்பொக்ககொன் பச்சைநாயன காங்-  
 கைய கச்சிப்பெருமாள்செட்டியா.  
 3 [ப்]பர்[சொ]ழக்கொன் . . . . . மாள் காரக . . . . .  
 . . . . . ண்டான் கொபாலஹ . . . . . னுக்கும் திருச்சாந்து உபயம்  
 குடுத்தபடி உடையார் . . . . . ணையினர் திருநாள் ந . . . . . க்கும் இனி-  
 மெல வருகிற நாளுக்கும் திருநாள் [ஓ]ன்றுக்கு கட்டளை எழாந்திருநாளுக்கு திருச்-  
 சாந்து முக்கழஞ்சும் ஒன்பதாநதிரு-  
 4 நா . . . . . முக்கழஞ்சும் . . . . . திரு-  
 நாளுக்கு உபயம் முக்குறுணி அமுதுபடியும் [திருநாள்] திருநாள் தொறும் இம்-  
 மரிசாதி சந்தி . . . . . த்திவரககடவர்கள ஆகவும் இதுக்கு  
 இயாதொருவர் அஹிதம் பண்ணினவர்கள் மஹைக்கரையில் காராம்பசுவைக் கொன்ற  
 பாவத்தெல பொகக்கட-  
 5 . . . . . இப்படிக்கு ஸ்ரீஜே திருவுண்ணுழிகை ஸபையொ[ம்] . . . . .  
 . . . . . ஸாராகெஷ இவை தெக்கிணை-ஓதி- ஹட்டிது எழுத்து இவை பாலனுக்கு  
 இறங்கினமபி எழுத்து இவை பெரியநா . . . . . எழுத்து இவை திருச்சிற்-  
 மமபலடயர் எழுத்து இவை சைவாதிராயர் எழுத்து இவை வழித்தணைமபி எழு-  
 த்து  
 6 இவை தழுவக்குழைந்தாம்படர் எழுத்து இவை மாற்கவஹாயபடர் . . . . . ப  
 அரசபடர் எழுத்து இவை அப்பரான்[ப\*]டர் எழுத்து இவை சமையமந்திரி  
 எழுத்து இவை கொயில்கணக்கு மணிமங்கலமுடையார அணளச்சி எழுத்து இவை  
 கொயில்கணக்கு பெருமபூதாருடையார் சங்களராயர் எழுத்து [||\*]

## No. 52.

(A.R. No. 52 of 1888).

IN THE SAME PLACE.<sup>2</sup>

- 1 ஸஹஸிஷ்டு ஸுஷி [||\*] ஸ்ரீஜே[ஹாஜிணு]ஹொசுர ஹ[ரி.ராய]விவாடிது வரவைக்குத்  
 தப்புவராயர்கணு முவராயா . . . . . சரத்தாணன் கண்டநாடு  
 கொண்டு கொண்ட[ா]டு [குடாதா]ன் . . . . .

<sup>1</sup> No. 121 of South-Indian Inscriptions, Vol. I.<sup>2</sup> Ibid No. 122.

- 2 ஈாஜ்ய பண்ணி அருளா . . . . . த்சாநயஉ-ன் . . . . .  
 . . . . . வுரோய-குதலம் . . . . . கன்னிநாயற்று வ-டுவூ-  
 [வகூ]த்து தெய்யொடெஸியும் சொலவாரமும் பெற்ற . . . . .  
 . . . . . த்து நாள் க்ரஜ்யதெவலி . . . . . ன் யஜ்ய-ஃகாக . . . . . திப்-  
 பரசஉடையர் உடையார் . . . . . துணை[ன]யனார்
- 3 திருப்பணியாரமும் நூறு . . . . . தம் விட . . . . .  
 . . . . . இந்தநாடு தென்கரை திருவிரிஞ்சிபுரத்து மெல்பிறமான இறையன்காடு . . . . .  
 . . . . . நஞ்சை புஞ்சை நா . . . . . கெவலையும் . . . . .  
 வழித்துணைந[ாய]னார்[சு] தெவலிநய்யூக . . . . .
- 4 தருளி உபையமும் நடந்துவருகையில் யிந்த ஊரில் உபயத்தில் அமுதசெ[ய]யிற அமு-  
 துபடி ஐயங்குறுணிக்கு அரி . . . . . ன்சு இதுக்கு க்ரஜ்யதெவமகாரா . . . . .  
 . . . . . திப்பரசஉடையர் . . . . . ம் தன்மமாக இரையன்காடு கரணிக்கம்  
 மங்கர[ச]யன் விடுவிக்கையில் . . . . .
- 5 மம் நடத்திவரக் . . . . . யாதொருவர் அகிதம் பண்ணினவர்கள்  
 மெகெக்கரையில் காரம்பகவை . . . . . கவும் . . . . .  
 க்கு . . . . . உண்ணாழிகை ஸடு[ல]யொம் ஸ்ரீரெஹஸூரா ஈடுகெஃ  
 இவை . . . . . ஷாலை . . . . . த்து இவை பாலனுக்கு இறங்கின  
 நம்பி எழுத்து
- 6 இவை பெரியநாட்டு நம்பி எழுத்து இவை திருச்சிற்றம்பலபடர் எழுத்து இவை சைவ்  
 வாதராயர் எழுத்து இவை த[முலக்]குமுஞ்சாம்ப[டர்] எழுத்து இவை மாற்க  
 ஸஹாயபட்டர் எழுத்து இவை அரசபடர் எழுத்து இவை அ[பி]ராண்டார் எழுத்து  
 இவை சமையமங்கிரி எழுத்து இவை கொயில்[கணக்கு] குலமாணிக்க[ன்] எழுத்து  
 இவை கொயில்கணக்கு பெரும்பூதார் உடை . . . . .

## No. 52-A.

(A.R. No. 52-A of 1888).

ON THE BACK OF THE SAME GOPURA.

- 1 ஸ-ஹலேஷு ஓ [||\*] ஸ்ரீஷு லீஹாஸீஸுவேசா ராசாதிராசன் ராசபரமெ[சு]ரன் ஸ்ரீவீர-  
 வுரதாபன் ஸ்ரீவீரவெங்கடபதி-
- 2 தெவமஹாரா[யர் பிறுதவி]ராச்சியம் பண்ணியருளாநின்ற சாலிவாகன ஸகாஷம்
- 3 தூராஉயெ-ன்மெல் செல்லாநின்ற விஸூரவசசங்வேற்சரத்த ரிஷபநாயற்று பூறுவப-
- 4 க்ஷித்து . . . . . சமியும் ஸ-[சு]வாரமும் பெற்ற அத்தத்து னுள் செயங்கொண்சொ-  
 முமணலது பனுஜம்-
- 5 கொடத்தக் கரைவழியாநனாட்டு பாலாற்றுக்கு தென்கரை திருவிரிஞ்சிபுரம் உடையார்  
 வழிதுணை-
- 6 நயினா கொயில் தானமாயெஸூர் கிழைத்தெரு மெலைத்தெரு மன்றாடியில்
- 7 வியாபாரியள் . . . . . செனைக்கடையார் மற்றும் சில்வறை பட்டடையாற்கும்  
 ஸ்ரீமன்மகா-
- 8 மணலெஸூர்ந் சில்லெளுள் ஒபளதெவமஹாராயன்நவர்கள் கி[ஷ]மராஜயனவ[ர்\*]-  
 கனுகு புண்ணியமாக
- 9 யிந்த . . . . . வரைக்கு நடந்து பொறுப்ப . . . . .  
 களில் . . . . .
- 10 ம் சறுவமான்யமாக கட்டளையிட்ட[டு] . . . . . கையக்கொள-  
 முதவியள்
- 11 நெயிற தறிக்கு மாதம் ஒன்றுக்கும் தறி ஒன்[று]க்கு ட இ-யாகவும் கொ . . . . .  
 . . . . . தலைக்-
- 12 கட்டுக்கு மாதம் ஒன்றுக்கு பணம் ஒன்று க[ா]லும் வியாபாரியனுளுக்கு மாதம் ஒன்றுக்கு  
 . . . . .
- 13 ம் முக்காலாகவும் மன்றாடியள் செனைக்கடையார் செர்படவர் தலைக்கட்டுகு [மாதம்  
 ஒன்றுக்கு]
- 14 தலைக்கட்டுக்கு மாதம் ஒன்று பணம் அரையாகவும் யிடையர் புலவர் தலைக்கட்டுகு  
 யிநுபடி கட்டளை



- 15 பண்ணிக்குடு[க்\*]க சொல்லி ராசாவையனவ[ர்]கள் பாரபத்தியம் பெரிய(க்)கெசவ-  
நாய-  
16 க்க(ா)ற்கு உத்தார மிட்டபடியினாலெ இப்படியெ கிழைத் . . . . . [விரிணி]-  
17 புறத்திலே ஸாதனம் பண்ணிக்குடு[த்தார் ஒ]பன . . . . . சாதனப்-  
18 படியெ ஆசந்திருற்கமாக சந்திரசித்தவரையும் . . . . . டவதாகவும்  
19 பிந்த தன்மத்துககு யாதொருவா அகிதம் நினைத்தபெர் கெங்கை  
20 கரையிலெ மாதாபிதாவைக் கொன்ற பாவத்திலெ பொ[கக்]கடவ(ா)-  
21 தாகவும் [||\*]

## No. 53.

(A.R. No. 53 of 1898).

INSIDE THE BACK GOPURA.<sup>1</sup>

- 1 ஓடி ஸாஸஹிஷ்டம் [||\*] வஸாவயெய்து ஸகஸ்யாஜெஹ ஸ்ரீவிநிஷெஸ்யாஸாய  
2 உ ஸ்ரீடிஷ்யு-தராயஸ்ய ஹொகஸ்ய உ விஸெஷகம் | ஸ்ரவ்யா-  
3 தகாணிக்குந ஹொகஹீஹ்யஜெந உ | வீரயாவெய்து  
4 டகூர ஹி ஸ்ராவீஸாஸகதீடிஸ்ய | ஸ்ரவ்ய ஸ்ரீடிஷ்யஹீஹீஹொஸ்யா  
5 நாகாயிராஜ நாகாவாஜெஸ்யா ஸ்ரீடிஷ்யகதெவஹீஹொஸாயர் பிறுதிவிராஜ்ய  
6 பண்ணியருளானின்ற ஸகாஸ்ய துசாநுயச-ன்மெற் செல்லானின்ற நடிநவஹீ-  
7 த்து குபநாயற்று அபரபக்ஷத்து சதுஷ்டிஷ்ய ஹீஹொஸாயம் பெற்ற அவிடத்து நா-  
8 ள் சிவராத்திரி புண்டுகாலதிலெ உடையார் வழித்துணைநயினார்க்கு காணி-  
9 க்க வீரப்பயர் விட்ட ஸ்ராமங்களுக்கு யஹீஹொஸாய பண்ணிக்குடுத்தபடி நடி-  
10 மாகணைக்குச் செல்லும் காவனார்ச்சிர்மையில் சிறலெரி ஸ்ராமம் ஒன்று-  
11 ம் இதுவும் நம்மிட உம்பளிகை ஸ்ராமமாக கிழை விராகூர் அஹீஹொஸாய நிக்கலாக தந்-  
தபடி அங்கராயன்குப்ப முன்பட  
12 ஸ்ராமம் ஒன்றும் ஆக ஸ்ராமம் இரண்டும உடையார் வழித்துணைநயினார்க்கு யஹீஹொ-  
ஸாய பண்ணிக்குத்தொம் இந்த ஸ்ராமம்  
13 இரண்டுக்குப் பறக்குச் செல்லும் நஞ்சை புஞ்சை நாற்பாற் கெல்லையும் மாவடை மாவ-  
டை சகல சமுதாயபிராத்திய முன்பட  
14 ரொகை சிறலெரி ஸ்ராமம் ஒன்றுக்கு பொன் முப்பது உ நா-ள உ அங்கராயன்குப்ப  
முன்படி விராகூர்க்கு பொன் நடி உ நா-ள ஆக  
15 ஸ்ராமம் இரண்டுக்கும் ரொகை பொன் கூய-ம் உ கூரா-ளத்துக்கும் நடக்கும் உபயம்  
நான் ஒன்றுக்குத் திருவந்திக்காப்புலெனை -  
16 யில் நம்மிட [அவி]உபயமாக அமுதக்கு சத ந. பயறு ஹீஹொஸாய கெ வெல்ல[ம்\*]  
பலம் க கறியமுது பலம் கூ திருவிளக்கு கா விஸெஷ்யு-  
17 சை ஹீஹொஸாய உஹயம் சாத்துக்காப்பு எண்ணை ஹீஹொஸாய பழம் உற தெங்காய் ய தென் உவ  
சர்க்கரை சவ திருமெனிப்பூச்சு பலம்  
18 யெவ கற்பூரம் கழஞ்சு க குங்குமப்பூ கழஞ்சு க ஹீஹொஸாய சம்புராயதண்டபத்தில நயினார்  
ஏறியருளுகையில் அமுதக்கு  
19 . . . பயறு ஹீஹொஸாய கெ வெல்ல ஹீஹொஸாய அய திரு[வி]கி எழுந்தருளப்பண்ணிக் கூலிஆள்  
கொடி குடைக்கு உ உ பந்தத்துக்கு எண்ணை  
20 . . . வும் வைகாசிமாதம் விமான . . . . . தெற்பத்திருநாள் நான் முன்-  
றுக்கு ஹீஹொஸாய ஹீஹொஸாய நசவ வெல்ல[ம்\*] பலம்  
21 . . . நெய் ஹீஹொஸாய கறியமுது பலம் ந, மிளகு ந உப்பு ந திருமெனிக் குச் சாத்தச்  
சந்தனம் பல . . . . நத[து]க்கு சந்தனம் பலம் ஹீஹொஸாய ஆக  
22 சந்தனம் பலம் ஹீஹொஸாய கற்பூரம் கழஞ்சு குங்குமம் கழஞ்சு ந திருவிதி எழுந்தரு . . .  
. . . குடை கூலியாளுக்கு நாள் முன்றுக்கு  
23 ஹீஹொஸாய எண்ணை சந்தனம் இப்படி கட்டினையிட்ட அவசரம் ஹீஹொஸாய உஹயம் ஹீஹொ-  
. . . ஹீஹொஸாய நடக்கும்படிக்கு விட்ட சிறலெரி-  
24 ஸ்ராமமும் கிழைவிராகூர் அஹீஹொஸாய நிக்கலாகதிறப்பும் அங்கராயர் . . . . .  
ள்பட்ட ஸ்ராமம் ஒன்றும் ஆக ஸ்ராமம்  
25 இரண்டும உஹீஹொஸாய நடக்கக்கடவதாகவும் [||\*]

<sup>1</sup> See No. 123 of South-Indian Inscriptions, Vol. I.

**No. 54.**

(A.R. No. 54 of 1888).

ON A STONE BUILT INTO THE FLOOR OF THE COURT-YARD OF THE SAME TEMPLE.<sup>1</sup>

1 ஸ்ரீ கொவிசைய நந்திநக்[கிரம பரும]-	5 விட்டு ஸவூ-பரிசாலம் கொடு .
2 ற்கு யாண்டு ஒன்பதாவது . . .	6 விடெல்விடுகு மம்மளி ந . . .
3 மானடி கன் செருதலைமங் . . .	7 ண்மும் பி . . . . .
4 து நகரத்தார்க்கு உள்னூர் . . . .	8 ம் மழித் . . . . .

**No. 57.**

(A.R. No. 57 of 1888).

ON ANOTHER STONE IN THE SAME PLACE.<sup>2</sup>

1 மதிரைகொண்ட கொப்பரகெசரி -	4 பொன்னை
2 பன்மக்கி யாண்டு முன்[ரூவது]	5 தொறுவிய
3 மானமூத்தி	6 யன்று . . கொ பட்டான் [  *]

<sup>1</sup> *Ibid* No. 124.<sup>2</sup> *Ibid* No. 126. This inscription is engraved on a hero-stone bearing the image of a man holding in his right hand a sword and in the left a bow.

## APPENDIX II.

### ADDENDA AND CORRIGENDA TO SOUTH-INDIAN INSCRIPTIONS, VOLUME IV.

- Page v, Table of Contents.—*Under* “Ukkal” *add* “Mamandur 136 to 138”.
- ” ” ” *For* 44 to 46 against “Virinchipuram” *read* 44 to 61.
- ” ” ” *For* 281 against “Hampi” *read* 280.
- ” ” ” *For* 99 to 138 against “Conjeeveram” *read* 99 to 135.
- ” vi.—*Under* “Salem taluk” *remove* “Vallimalai 323”.
- ” vii, No. iv.—*For* Srirangam *read* Hampi.
- ” 1, No. 10.—*After* “Ibid No. 51” *add* “Re-edited in *Epigraphia Indica*, Vol. V, p. 81”, E. H.
- ” 2, No. 14.—*After* “Ibid No. 53” *add* “Re-edited in *Epigraphia Indica*, Vol. VII, p. 193f”, E. H.
- ” 4, Nos. 44 to 61.—*After* “Ibid Nos. 56 to 58 and 115 to 129” *add* “and Vol. II, p. 304e”, E. H.
- ” ” Nos. 66 to 69.—*After* “*Epigraphia Indica*, Volume IV, pages 177ff” *add* “and p. 360”, E. H.
- ” 5, Nos. 89 to 92.—*After* “Ibid Nos. 74 to 77” *add* “and *Epigraphia Indica*, Vol. VI, p. 331”, E. H.
- ” 9, line 3.—*For* யஜ *read* யஜீ.
- ” 10, line 10 from top.—*For* ஸ்ரீராம *read* ஸ்ரீராம.
- ” ” Note 3.—*Remove* the word “be”.
- ” 13, No. 138, line 4.—*For* ஹ[ரி\*] *read* ஹ[ரி\*].
- ” 14, No. 140, heading.—*For* “grabha” *read* “garbha”.
- ” ” No. 141.—*Remove* [ம்\*] at the end of line 23.
- ” 18, No. 157, line 5.—*For* த்தாட் *read* த்த(ா)ட்.
- ” 27, Nos. 170 to 219.—*For* 56 *read* 50.
- ” 33, line 11.—*Remove* the hyphen before மெலு.
- ” 37, line 7.—*Transpose* [||-] *after* கடலெ.
- ” 42, line 6.—*For* ஸ்ரீராம *read* ஸ்ரீராம.
- ” 51, line 5.—*Read* वशी and सतत *for* वसी and सताता.
- ” 61, Note 1.—*For* सिद्धि *read* सिद्धि.
- ” 79, No. 288, line 1 —*For* யும் *read* யும்.
- ” 83, No. 304, heading.—*Add* “the” between “on” and “outer”.
- ” ” No. 306 ” Do. do. do.
- ” ” No. 309, line 3.—*For* கித்தவரை *read* தித்தவரை.
- ” 87, No. 310, line 4, end.—*For* மு- *read* மு[தனி\*].
- ” 91, line 18.—*For* மக தலை *read* முத் தலை.
- ” ” line 19.—*Before* லை\*] *insert* [.
- ” 99, No. 351, line 5 —*For* உள் *read* உள்.
- ” 104, line 3.—*For* வதாசு *read* வதாசு.
- ” 106, line 3.—*For* கிழைலை *read* கிழைலை.
- ” 108, line 6.—*Remove* the hyphen at the beginning.
- ” 111, line 91.—*For* மெதராதய *read* மதுராதய.
- ” ” line 106.—*For* இப்பத\* *read* இப்பத<sup>1</sup>.
- ” 112, line 5, beginning.—*For* ட *read* ப்.

Page 113, No. 377.—The first 4 lines up to the date are published in the *South-Indian Inscriptions*, Vol. II, p. 305e, E. H.

- „ 114, line 4.—For *வருகெதழயம்* read *வருஹகெயம்*.  
 „ 115, line 14.—For *தொ* read *தொர்*.  
 „ 119, No. 397.—Add “Published in the *South-Indian Inscriptions*, Vol. II, p. 153”, E. H.  
 „ „ line 3.—For *யெயெ* read *யெயெயெ*.  
 „ 122, No. 415, line 1, end.—For [வி]யி read [விர]யி.  
 „ 125, No. 421, line 1.—For *நாவய* read *நாஸய*.  
 „ 135, No. 435, line 4.—For [கரு]ளாக read *களாக*.  
 „ 140, No. 501, line 2.—For *ஸ்புலீகரஸாத்* read *ஸ்புலீஸூாத்*.  
 „ 142, line 12.—In *சிவனவஹிதொ* delete *ஹி* and for *ஹீகருக்* read *ஹீகூருவக்*.  
 „ „ line 13.—For *வஹ* read *ஹேஹ*.  
 „ „ No. 504, line 3.—For *கெடகட* read *கெடகட*.  
 „ 144, line 5.—For *ஹந* read *ஹந*.  
 „ „ line 6.—For *ஹச* read *ஹச* and for *ஹி* read *ஹி*.  
 „ „ line 8.—For *ஸஹாத* read *ஸஹா*.  
 „ „ line 9.—For *ஹசு* read *ஹசு*: insert a stroke before the star in the brackets: and before *ஹவ* add *ஹவ*.  
 „ „ line 11.—For *ஹசு* read *ஹசு*: and for | *ஹி* read *ஹி*.  
 „ „ line 12.—For *ஹசு* read *ஹசு*: for [ஹி] read *ஹி* and for *ஹி* read *ஹி*.  
 „ 146, line 6.—For *ஹசு* read *ஹசு*.  
 „ 150, No. 507, line 4.—For *நாவவா* read *நாவ்வா*.  
 „ „ Note.—For *ஹசு* read *ஹசு*.  
 „ 152, No. 523, line 4.—For *நவ்வால்* read *நவ்வாரில்* and for *மதூராந்தரிக* read *மதூராந்தக*.  
 „ 156, No. 529, line 1, beginning.—Add 1.  
 „ 160, line 46.—For *ஹமணி* read *ஹிவாமணி*.  
 „ 174, No. 535, line 7.—Omit *சு* in *சுசு*.  
 „ 185, No. 553, line 3.—For *ஹவ* read *ஹவ*.  
 „ 186, No. 555.—For walls read wall.  
 „ 187, line 29.—For *ஹவய* read *ஹவய[ஹ\*]*.  
 „ 190, No. 625.—For On read In.  
 „ 194, No. 645, line 3.—For *ஹசு* read *ஹசு*.  
 „ „ No. 647, line 1.—For *ஹவ* read *ஹவ*.  
 „ 195, No. 648, line 2.—For *ஹசு* read *ஹ[ஹ\*]*.  
 „ „ No. 649.—Some mistakes have crept into the text. For the correct reading see *Epigraphia Indica*, Vol. III, p. 93, where it is published.  
 „ 196, line 13.—For *ஹவ* read *ஹவ*.  
 „ 201, line 1, end.—For the hyphen have a dot.  
 „ 279, No. 813, line 2.—For *ஹசு* read *ஹசு*.  
 „ „ „ line 3.—For *ஹவ* read *ஹவ*.  
 „ 285, No. 825, line 4.—For *ஹசு* read *ஹசு*.  
 „ „ „ 826, line 1.—For *ஹசு* read *ஹசு*.  
 „ 287, No. 829.—At the end of the text mark 1 in place of the stroke.  
 „ 289, No. 850, line 5.—Remove *ஹி* in *ஹி*.  
 „ 292, No. 857, line 3.—For *ஹவ* read *ஹவ*.  
 „ 294, line 3.—For *ஹசு* read *ஹசு*.  
 „ 338, No. 1030, line 5.—Remove [ஹ\*].  
 „ 495, No. 1412, line 39.—For *ஹசு* read *ஹசு*.



73025





*"A book that is shut is but a block"*

**CENTRAL ARCHAEOLOGICAL LIBRARY**  
GOVT. OF INDIA  
Department of Archaeology  
**NEW DELHI.**

Please help us to keep the book  
clean and moving.

---

S. B., 148. N. DELHI.